



ஸ்ரீ :

ஸ்ரீ மஹாபாரதம்.

சல்ய ஸௌப்திக ஸ்த்ரீபர்வங்கள்.

திரிசிரபுரம்

ஸௌண்ட் ஜோஸப் காலேஜ் ஸம்ஸ்கிருத தலைமைப்பண்டிதர்,

மஹாவித்வான், ஸாரஸ்வதஸாரஜ்ஞர், கவிசிகாமணி,

ஸ்ரீ. உ. வே. T. V. ஸ்ரீ நிவாஸாசார்யர்

அவர்களால்

மொழிபெயர்க்கப்பெற்று,

தும்பகோணம் காலேஜ் ரிடயர்ட் தமிழ்ப்பண்டிதர்

ம. வீ. இராமானுஜாசாரியரால்

பதிப்பிக்கப்பெற்றன.

சென்னை :

கமர்ஷியல் பிரஸ்.

விலை ரூபா ௩-௦-௦: தபால்சார்ஜ் வேறு.


1923.

(All Rights Reserved.)

Blank page with faint bleed-through text from the reverse side.

ஸ்ரீ

மு க வு ரை,



ஸ்ரீ மஹாபாரதமொழிபெயர்ப்பில், சல்யபர்வமும் ஸௌப்திக பர்வமும் ஸ்த்ரீபர்வமும் சேர்ந்து வெளிவந்தது, அன்பர்களுக்குப் பெருமகிழ்ச்சியைத் தரும். இந்தப்புஸ்தகம் சிலமாதங்களின் முன்னமே வெளிவந்திருக்கவேண்டும். அங்ஙனம் வெளிவராமலுக்குக் காரணம், நான் முன்பு பலமுறை தெரிவித்திருக்கிறபடி போதிய அளவு பொருளுதவி கிடைக்காமையே; அதனோடு, என் வாஸத்தை மயிலாப்பூரைவிட்டு இவ்வருக்கு மாற்றியதில் இங்கே வேண்டிய ஸௌகர்யங்களை அமைத்துக்கொள்ள நேர்ந்ததும் மற்றொரு காரணமாகும். இந்த ஸத்கைங்கர்யம் இம்மட்டில் சிறிது காலதாமதத் தோடாவது நடைபெற்றுவருவது, ஸர்வசக்தனான ஸர்வேஸ்வரனுடைய பரமகிருபையினாலேயே.

ஸ்ரீமஹாபாரதத்தில் ஒவ்வொரு பர்வத்திலும் தனித்தனி யான சுவை நிரம்பியிருக்கும். சத்துருநாசமே முழுவெற்றியு மாதலாலும், பாரதயுத்தத்துக்கே முக்கிய காரணமான தூர்யோதன வதம் இந்தப்பர்வங்களில் சொல்லப்படுவதாலும், இந்தப் பர்வங்கள் சிறப்புடையன. ஸ்ரீமஹாபாரதத்திற்கு, 'ஜயம்' என்று ஒரு சிறப்புப்பெயர் உண்டு. அந்தப்பெயரை அதற்கு உறுதிப்படுத்துவன இந்தப் பர்வங்களே. மஹாபாரதத்தை ஒரு விருஷமாக உருவகம் செய்த இடத்தில் * சல்யபர்வத்தை அந்த விருஷத்திலுள்ள மலரின்மணமென்றும் ஸ்த்ரீபர்வத்தையும் ஐஷீகபர்வத்தையும் அம்மரத்தின் நிழலென்றும் வர்ணித்திருப்பதே இந்தப் பர்வங்களின் சிறப்பை நன்கு விளக்கும். இந்தப்பர்வங்களிலடங்கிய கதைச்சுருக்கத்தை ஆதிபர்வம் † பர்வஸங்க்ரஹ அத்யாயத்தில் காண்க. இந்தப் பர்வங்களில், அஸ்வத்தாமா தூர்யோதனனிடத்தும் வாஸுதேவர் பாண்டவர்களிடத்தும் காட்டிய நட்பும் பாண்டவபக்சுத்தார் திருதராஷ்டிரனுக்கும் காந்தாரிக்கும் கூறிய ஸமாதானங்களும் காந்தாரி கிருஷ்ணனுக்கு யுத்தபூமியைக்காட்டிக் கூறியவைகளும் மிகப்பாராட்டற்பாலன.

* ஆதிபர்வம், பக்கம். ௧௧. † ஆதிபர்வம்; பக்கம். ௫௦.

ஸ்ரீமஹாபாரத கைங்கர்யத்தைத் தொடங்கிப் பலவருஷங்கள் ஆயினமையால், அதனை விரைவில் பூர்த்திசெய்யும் விருப்பத்துடன் நான் சென்னைக்குப்போனது முதலிய விவரங்களைக் கர்ணபர்வ முகவுரையில் தெரிவித்திருக்கிறேன். சென்னையில் 2-வருஷகாலம் வலித்ததில் புதிய ஸஞ்சிகைகளிற் சிலவும் இரண்டாம்முறை பதிப்பிக்கப்படவேண்டிய பழைய ஸஞ்சிகைகளிற் சிலவும் அச்சிட்டு முடிந்தன. புதிய ஸஞ்சிகைகளை வெளியிடுவதோடு பழைய ஸஞ்சிகைகள் பலவற்றை இரண்டாம் முறை பதிப்பிக்க நேர்ந்தமையால், பதிப்புவேலையை நிர்வகித்து நடத்துவது மிகச்சிரமமாயிருந்தது. வேலையை நடத்தமுடியாமையால், மேல் இன்னது செய்வதென்று தோன்றாமல் என்மனம் மிகத்தளர்ச்சியுற்றது. வேலையை முழுதும் நிறுத்திவிடலாமா அல்லது யாரேனும் ஒப்புக்கொண்டால் அவர்களிடம் கொடுத்துவிடலாமா என்றுகூடச் சில ஸமயங்களில் ஆலோசித்தேன். இந்த மஹாபாரதமொழிபெயர்ப்பை ஆதிதொடங்கி ஆதரித்துவருபவர்களும் இந்த மொழிபெயர்ப்பை மூலத்தோடு ஒப்பிட்டுப்பார்த்து இதில் பரமத்ருப்திஅடைபவர்களும் இது விரைவில் பூர்த்தியாகவேண்டிமென்னும் விருப்பம் மிக உடையவர்களுமான ஸ்ரீமான் திவான்பகதூர், G. க்ருஷ்ணமாசாரியரவர்கள், ஸ்ரீமான் Sir M. C. T. முத்தைய செட்டியாரவர்கள், Kt., ஸ்ரீமான் R. நாராயண ஐயரவர்கள், M.A., Bar-at-Law, I.C.S., ஸ்ரீமான் ராவ்பகதூர், V. T. க்ருஷ்ணமாசாரியரவர்கள், ஸ்ரீமான் ராவ்பகதூர், N. கோபால் ஸ்வாமி ஐயங்காரவர்கள் முதலான சிலகனவான்கள் மஹாபாரதப் பதிப்புவேலை விரைவில் நடைபெறாமலிருப்பதையும் அதற்குக் காரணத்தையும் அறிந்து சென்னையிலுள்ள தங்கள் ஸ்நேகிதர்களுடன் கலந்து ஆலோசித்துத் தங்களுக்குள் கையொப்பம்செய்து சில தொகை சேகரித்து என்னிடம் கொடுத்து, வேண்டியஉதவிகள் தாமே வருமென்றும் சிறிதும் மனத்தளர்ச்சியின்றி ஸஞ்சிகைகளை வெளியிடவேண்டிமென்றும் சொல்லி எனக்கு மிக்க மனஊக்கத்தை அளித்தார்கள். மிக்க தளர்ச்சியுற்று நின்றுபோகும் தருணத்திலிருந்த ஸ்ரீமஹாபாரதப் பதிப்பு திரும்ப நடைபெறத்தொடங்கியது இந்தப் பரமோபகாரிகளினுடைய ஆதரவினாலேயே. இந்தஸமயத்தில் அவர்கள்செய்த பேருதவியானது, வாடிய பயிருக்கு மழைபெய்தது போல இருந்தது. அப்பொழுது கையொப்பம்செய்து உதவிபுரிந்த பரமோபகாரிகளினுடைய பெயர்களை மிக்க நன்றியறிதலுடன் இதனடியில் குறித்திருக்கிறேன்.

ஸ்ரீமான் திவான்பகதூர் G. கிருஷ்ணமாசாரியரவர்கள், Sec- retary, Legal Department, ஹைதராபாத் ...	500
,, ராவ்ஸாகிப் Sir. M. C. T. முத்தைய செட்டியார் அவர்கள் Kt. சென்னை	500
,, R. நாராயண ஐயரவர்கள் M.A., Bar-at-Law I.C.S. District Judge, சிற்றூர்	50
,, ராப்பகதூர் V. T. கிருஷ்ணமாசாரியர் அவர்கள் டிஸ்ட்ரிக்ட் கலெக்டர், ராமநாதபுரம் ...	50
,, ராப்பகதூர் N. கோபாலஸ்வாமி ஐயங்காரவர்கள் B.A.B.L., Registrar General of Panjayats, சென்னை	50
,, K.கோவிந்தாசாரியரவர்கள் (Messrs Best & Co) சென்னை	250
,, ராப்பகதூர் C. V. விஸ்வநாத சாஸ்த்ரிகளவர்கள் B.A.B.L., District Judge, தஞ்சை ...	25
,, ராப்பகதூர் T. A. ராமலிங்க செட்டியாரவர்கள், கோயம்புத்தூர்	50
,, C. V. வேங்கடரமண ஐயங்காரவர்கள் B.A.B.L., கோயம்புத்தூர்	50
,, T. நரவிம்ம ஐயங்காரவர்கள் B.A.B.L., High Court Vakil, சென்னை	50

இவர்களெல்லாம் முன்னமே கையொப்பஞ்செய்து புஸ்தகம் வாங்கிக்கொண்டிருப்பவர்கள்.

இந்தப் பரமோபகாரிகளுக்குக் கண்ணபிரானுடைய திருவருளால் எல்லா நன்மைகளும் உண்டாகுக. அவர்களுடைய புகழ் உலகுள் ளளவும் தழைத்தோங்குக. இப்படிப்பட்ட பெருந்தகையாளர்களுடைய அபிமானத்தைப் பெற்றிருத்தலால், ஸ்ரீ மஹாபாரத கைங்கர்யம் விரைவில் பூர்த்தியாகிவிடுமென்பது நிச்சயம். அடுத்த புஸ்தகம் 'ஸ்ரீமஹாபாரதம் முற்றிற்று' என்று போடப்பெற்று வெளிவருவதே அதற்குத் தக்க ஸாக்ஷியாகும். பல வருஷங்களாயினமையாலும், பிராயமுதிர்ச்சியும் தேகத்தளர்ச்சியும் அதிகரித்து வருதலாலும், மேற்கொண்ட இப்பெருங்கார்யம் பூர்த்தியாகவேண்டுமே என்னும் பெருங்கவலையோடிருக்கிற எனக்கு மஹாபாரதம் சீக்கிரம் பூர்த்தியாகுமென்னும் உறுதியுண்டாகும்போது என்மனத்தில் உண்டாகும் உவகைக்கு ஓர் அளவில்லை. எல்லாம்வல்ல ஸர்வேஸ்வரன் எனது விருப்பத்தை இனிது நிறைவேற்றியருளுக.

பீஷ்மபர்வமுதல் ஸ்த்ரீபர்வம் வரையிலுள்ள ஆறுபர்வங்களையும் மொழிபெயர்த்து உதவிய திரிசிரபுரம் ஸெண்ட்ஜோஸெப்ஸ் காலேஜ் ஸம்ஸ்கிருத தலைமைப் பண்டிதர், மஹாவித்வான், ஸாரஸ்வத ஸாரஜ்ஞர், கவிசிகாமணி, ஸ்ரீ. உ. வே. T. V. ஸ்ரீநிவாஸாசார்யர்ஸ்வாமியி னுடைய பரமோபகாரத்தை நான் எந்நாளும் மறவேன். அவர்கள் ஒப்புக்கொண்ட பர்வங்களைப் பலவருஷங்களின் முன்னமே மொழி பெயர்த்துக் கொடுத்து க்ருதக்ருத்யர்களாகப் பரமஸந்தோஷத்தோ டிருக்கிறார்கள். அவர்கள் மொழிபெயர்த்துதவிய ஆறுபர்வங்களும் அச்சிட்டு வெளிவந்து உலகத்துக்குப்பயனளித்துவருதலைப் பார்க்கும் போது, அவர்களுக்குப் பரமதிருப்தியாயிருக்கும். இன்னும் இந்தமா திரி நல்லகார்யங்களைச் செய்யும்படி நீண்டஆயுளையும் ஆரோக்யத்தையு ம் மனவூக்கத்தையும் அவர்களுக்கு ஸர்வேஸ்வரன் அளித்தருள்க.

மேலே தெரிவித்தபடி, இந்த மஹாபாரத கைங்கர்யத்தைப் பூர்த்திசெய்தற்காகவே, நான் சென்னையில் போய் வவித்தேன். சென்னைவாஸம் புஸ்தகப்பதிப்புக்கு மிக்க ஸௌகர்யமுள்ளதானாலும், அங்கு வவிப்பதில் செலவு அதிகமாதலாலும் அதற்குத் தக்க படி உதவிகள் கிடைக்காமையாலும் சொந்த ஊராகிய இங்குவந்து வவிக்கிறேன். இவ்வூர் புஸ்தகப்பதிப்பு வேலைக்கு அவ்வளவு ஏற்ற தன்று. ஆனாலும், லோகோபகாரமான இந்த ஸத்கார்யத்தை விரை வில் பூர்த்திசெய்தற்கு என்னால் இயன்ற அளவு முயலுவேன். எல்லாம்வல்ல ஸர்வேஸ்வரன் பரமக்ருபையால் நிறைவேற்றியருள வேண்டும். நன்கொடையளித்தும், கையொப்பம்செய்தும், கையொப் பங்கள் சேர்த்துக்கொடுத்தும், இந்த அரிய பெரிய கார்யத்தை இது வரையில் ஆதரித்துவருகிற ஆப்தர்கள், தயைசெய்து, மற்றப் பகுதியும் பூர்த்தியாகும்வண்ணம், தம்மாலியன்ற உதவிகளைச் செய்து ஆதரிக்கவேண்டுமென்று அவர்களை நிரம்பப்ரார்த்திக்கிறேன்.

மஹாபாரத ஸஞ்சிகைகளை வெளியிடுவதற்கு வேண்டிய உதவி களைச் செய்து எனக்கு ஊக்கமளித்துவருகிற ஆப்தர்களுக்கு இந்த ஸத்கார்யத்திலுள்ள அபிமானம் மேன்மேலும் வளரச்செய்யவும் அவர்களுக்கு எல்லா நன்மைகளையும் அளித்தருளவும், எல்லாம்வல்ல இறைவனது திருவடித்தாமரைகளை எப்பொழுதும் தியானித்துக் கொண்டிருக்கிறேன்.

மணலூர், நரசிங்கன் பேட்டை P.O.

1-11-1923.

இங்ஙனம்,

ம.வீ. இராமானுஜாசாரியன்.

ஸ்ரீ :

ஸ்ரீ ம ஹா பார த ம்.

சல்ய ஸௌப்திக ஸ்தூர் பர்வங்களின்

வி ஷய ஸூசிகை.

சல்ய பர்வம்.

சல்ய வ த பர்வம்.

அத்யாயம்.	பக்கம்.
1 கடவுள் வாழ்த்து 1	1
ஜனமேஜயர் கர்ணவதத்துக்குப்பின் நடந்ததைக் கூறும்படி வைசம்பாயனரைக் கேட்டது 1	1
வைசம்பயானர் சல்யன்முதலியோரின் வதத்தைச் சுருக்கமாகச் சொல்லியது 1 - 2	1 - 2
ஸஞ்சயன், சல்யன் தூரியோதனன் முதலியவரின் வதத்தைக் கூறியது 3 - 4	3 - 4
போரில் மிஞ்சியவர் யார்யாரென்பது 4	4
திருதராஷ்டிரன் மூர்ச்சையடைந்ததும், விதுரர்தேற்றியதும் 4 - 5	4 - 5
2 திருதராஷ்டிரன் தூரியோதனன்சொற்களை நினைத்துப் புலம்பிப் போரை விரிவாகக்கூறும்படி ஸஞ்சயனைக் கேட்டது... 6 - 11	6 - 11
3 கிருபர் இருதிறத்தாரின் பலாபலங்களையும் தூரியோதனனுக்குக் கூறி ஸமாதானம் செய்துகொள்ள ஏவியது ... 14 - 19	14 - 19
4 தூரியோதனன் பாண்டவர்களோடு ஸந்தியைக் காரணங்கூறி மறுத்தது 19 - 23	19 - 23
தூரியோதனனது படைகள் ஸரஸ்வதிநதியில் நீர்பருகித் திரும்பியது 23	23
5 தூரியோதனன் ஸேனாபதியைத் தேர்ந்தெடுக்கும்படி அஸ்வத்தாமாவை வேண்டினது 24 - 25	24 - 25
அஸ்வத்தாமா சல்யனை ஸேனாபதியாக்கச் சொல்லியது ... 25 - 26	25 - 26
தூரியோதனன் சல்யனை ஸேனாபதியாகவேண்டினதும், அவன் அங்கீகரித்ததும் 26	26
மித்ரர்களைப் பரீகூழிக்குங்காலம் 26	26
6 சல்யன் தன்னைப்புகழ்ந்ததும், தூரியோதனன் சல்யனைச் சேனாபதியாக அபிவேசம் செய்ததும் 27 - 28	27 - 28
கேசவர் சல்யனைக்கொல்லும்படி யுதிஷ்டிரரைத் தூண்டியது 29 - 30	29 - 30
7 கௌரவர்கள் சபதஞ்செய்தது 30 - 31	30 - 31
சல்யன் ஸர்வதோபத்ரவ்யூகம் வகுத்தது 32	32

அத்யாயம்.	பக்கம்.
பகைவர் ஒருவரையொருவர் எதிர்த்தது	33
இருதிறத்துச்சேனைகளிலும் மிச்சமிருந்தது இவ்வளவென்பது	33
8 ஸங்குல யுத்தம்	34 - 38
9 நகுலன் கர்ணபுத்ரர் மூவரைக் கொன்றது	38 - 42
10 ஸங்குல யுத்தம்	43-48
தூர்நிமித்தங்கள் தோன்றியது	44-45
சல்யபுத்ரன்வதம்	46
11 சல்யனுக்கும் பீமனுக்கும் கதாயுத்தம்	48-50
சேகிதானன்வதம்	51
சந்திரஸேனன் த்ருமஸேனன் இவர்களின்வதம்	52
12 சல்யனுடைய பராக்ரம வர்ணனை	53-57
13-14 ஸங்குல யுத்தம்	57-64
ஸூரதன்வதம்	60
15 சல்யனுக்கும் யுதிஷ்டிரருக்கும் யுத்தம்	64-70
16 சல்யன்வதம்	75
சல்ய ஸஹோதரன்வதம்	76
17-18 ஸங்குலயுத்தம்	79-87
யுத்தமரணமே சிறந்ததென்பது	86-87
19 ஸால்வன்வதம்	88-90
20 க்ஷேமதூர்த்தியின்வதம்	91
ஸாத்யகி கிருதவர்மாவை வென்றது	91-93
21-22 ஸங்குலயுத்தம்	94-104
23 சகுனி தேர்ப்படையை வெல்லும்படி தூரியோதனனுக்குச் சொல்லியது	105
அர்ஜுனன் தூரியோதனை நிர்த்தித்து அவன் சேனையை அழித்தது	106-110
24 திருஷ்டத்யும்னன் தூரியோதனை வென்றது	112
தூரியோதனன் குதிரையேறி ஓடியதும் அஸ்வத்தாமா முதலியோர் அவனைத் தேடியதும்	112-113
ஸாத்யகி ஸஞ்சயனைப் பிடித்தது	114
5 தூர்மர்ஷணன்வதம்	116
ஸ்ருதாந்தகன்வதம்	116
ஜயத்ஸேனன்வதம்	116
ஜைத்ரன், பூரிபலன், ரவி இவர்களின்வதம்	116
தூர்விமேர்சனன்வதம்	116
துஷ்ப்ரதர்ஷன், ஸூஜாதன் இவர்களின்வதம்	116
தூர்விஷ்ணுன்வதம்	116

அத்யாயம்.

பக்கம்.

	ஸ்ருதர்வாவின்வதம்	116-117
26	கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் ஸம்பாஷணம்	118-120
	தூரியோதனனுக்கு மிஞ்சியஸேனை இன்னதென்பது	119
	ஸத்யகர்மாவின்வதம்	121
	ஸத்யேஷுவின்வதம்	121-122
	ஸுசர்மாவின் வதம்	122
	ஸுசர்மாவின் மைந்தர் நாற்பத்தைவர்வதம்...	122
	ஸுதர்சனன்வதம்	122
27	உலூகன்வதம்	125
	சகுனியின்வதம்	127

ஹ் ர த ப் ர வே ச பர் வ ம்.

28	பாண்டவர்கள் மிகுந்திருக்கிற சேனையையும் கொன்றதும், தூரியோதனன் ஓடநிச்சயித்ததும்	128-130
	பாண்டவர்படையில் மிஞ்சினவை	130-131
29	தூரியோதனன் மடுவுக்குச்சென்றது	131
	கௌரவசேனையில் மிகுந்தவர்கள்	131
	ஸாத்யகி ஸஞ்சயனைக்கொல்லமுயன்றதும், வியாஸர் தடுத்த லால் பின்பு விட்டுவிட்டதும்	132
	ஸஞ்சயன் வரும்வழியில் மடுவில் தூரியோதனனைக்கண்டதும், தூரியோதனன் தந்தைக்குச் செய்தியனுப்பியதும்	132-134
	தூரியோதனன் மடுவிலிறங்கி ஜலஸ்தம்பனம் செய்ததும், ஸஞ் சயன் அஸ்வத்தாமாமுதலியோரைக் கண்டு பேசியதும்	134
	அஸ்வத்தாமாமுதலியோர் புலம்பிப் பாசறைக்கு மீண்டதும், வேலைக்காரரும் யுயுத்ஸுவும் ராஜபத்னிகளை நகருக்கழைத் துச் சென்றதும்	134-136
	விதூரருக்கும் யுயுத்ஸுவுக்கும் ஸம்பாஷணம்	136-137
30	வேடர்கள் தூரியோதனன் ஒளிந்திருப்பதைப் பாண்டவர்க ளுக்குத் தெரிவித்தது	139-142
	பாண்டவர்கள் மடுவுக்குவந்ததும், தூரியோதனன் ஜலத்தி லுள் இறங்கி ஜலஸ்தம்பனம் செய்ததும், கிருபர்முதலியோர் ஒளிந்ததும்	142-143
31	மாதவர், கிரியையினாலும் உபாயத்தினாலும் தூரியோதனனைக் கொல்லவேண்டுமென்றது	144-145
	யுதிஷ்டிரருக்கும் தூரியோதனனுக்கும் நிற்தையைமுன்னிட்ட ஸம்வாதம்	145-149
32	தூரியோதனன் யுதிஷ்டிரரின் கடுஞ்சொற்களைக் கேட்டுக் கதையுடன் மடுவினின்று கிளம்பியதும், இருவருக்கும் போரைப்பற்றிய ஸம்வாதமும்	151-155

அத்யாயம்.	பக்கம்.
யுதிஷ்டிரர் தம்முள் ஒருவரைவென்று துர்யோதனன் அரசனாகலாமென்றது	154-155
33 மாதவர், யுதிஷ்டிரரைக்கோபித்துப் பீமனும் துரியோதனனை வெல்வது ஸந்தேகமென்றது	156-157
துரியோதனன் பீமனைக்கொல்லுவதற்காகப்பதின்மூன்றுவருஷம் இருப்புப்பாவையில் பயின்றானென்பது ...	156
பயிற்சி பலம் இரண்டனுள் பயிற்சியே சிறந்ததென்பது ...	156
பீமன் துரியோதனனை எளிதிற்கொல்வேனென்றதும், மாதவர் பீமனைப் புகழ்ந்ததும்	157-158
பீமனும் துரியோதனனும் வீரவாதம் செய்து போருக்கு முயன்றது	158-160
34 பலராமர் கதாயுத்தம் பார்க்கவந்ததும், கேசவர்முதலியோர் அவரைப் பூஜித்ததும்	160-161
பலராமர் தீர்த்தயாத்திரை செய்தகாலம்	161
கதாயுத்தம் தொடங்கியது	162
35 பலராமர் தீர்த்தயாத்திரைபோகக் காரணம்	163
பலராமர் யாத்திரைபுறப்பட்டதும், வேலைக்காரர்கள் வேண்டும்பொருள்களைக் கொணர்ந்ததும்	163-165
பலராமர் பிரபாஸதீர்த்தம் சென்றதும், அதற்கு அப்பெயர் வரக் காரணமும்	165
36 சந்திரன் ஶ்யரோகம்பெற்று நிவிர்த்தியடைந்த கதை	166-169
பலராமர் பிரபாஸதீர்த்தத்தில் ஸ்நானமுதலியனசெய்து சமஸோத்பேதத்துக்கும் உதபானத்துக்கும் சென்றது	169
37 பலராமர் த்ரிதரது கிணற்றிற்குவந்தது	170
ஏகதன் த்விதன் த்ரிதர் இவர்களின்கதை	170-174
பலராமர் விநசனம்சென்றது	174
38 விநசனையென்னும் பெயர்க்காரணம்	174
பலராமர் ஸஹ்யுமிகம் சென்றது	174
பலராமர் கந்தர்வதீர்த்தம் சென்றது	175
பலராமர் கார்க்கஸ்ரோதஸஹ்யுக்குச் சென்றது	175
கார்க்கஸ்ரோதஸ்என்னும் பெயர்க்காரணம்	175
பலராமர் சங்கதீர்த்தஞ் சென்றது	175-176
பலராமர் நைஸர்க்கிகம் சென்றது	176
பலராமர் நாகதன்வாவுக்குச் சென்றது	176
பலராமர் மஹாதீர்த்தம் சென்றது	177
பலராமர் நைமிஷ்யம் சென்றது	177
ஸரஸ்வதிநதி கிழக்கே திரும்பியகதை	177-178
பலராமர் ஸப்தஸாரஸ்வதம் சென்றது	179

அத்யாயம்.	பக்கம்.
39 ஸரஸ்வதிநதியானது ஸஃப்ரபை முதலிய ஏழுந்திகளானதும், ஒவ்வொரு பெயருக்கும் காரணமும் ...	180-182
மங்கணகர்கதை ...	182-184
மங்கணகர் மஹாதேவரைத் துதித்தது ...	183-184
40 பலராமர் ஓளசனஸதீர்த்தம் சென்றதும், அதற்குக் கபால மோசனமென்னும் பெயர் வந்ததும் ...	185-187
பலராமர் உசங்குவின் ஆஸ்ரமம் சென்றதும், உசங்குவின் வரலாறும் ...	187
பலராமர் பிருதுதகத்தில் ஸ்நானதானங்களைச் செய்தது ...	187-188
41 ஆர்ஷ்டிஷேணர் வரலாறு ...	188-189
வலிந்துதவீபரும் தேவாபியும் வலித்திபெற்றது ...	189
விஸ்வாமித்ரர் பிராம்மணரானது ...	189-190
பலராமர் பகமுனிவராஸ்ரமம் சென்றது ...	191
42 பலராமர் அவாகீர்ணதீர்த்தம் சென்றது ...	191
பகரிஷியின் சரித்திரம் ...	191-193
பலராமர் யாயாததீர்த்தம் சென்றதும், அதன் வரலாறும் ...	193-194
பலராமர் வலிஷ்டாபவாஹதீர்த்தம் சென்றது ...	194
43 ஸ்தாணுதீர்த்த வரலாறு ...	195
வலிஷ்டாபவாஹதீர்த்த வரலாறு ...	195-197
விஸ்வாமித்ரர் ஸரஸ்வதிநதியைச் சபித்தது ...	197
44 ரிஷிகள் ஸரஸ்வதிநதியைச் சந்திசெய்தது ...	198-199
ராஜஸர்கள் அருணையில் ஸ்நானம்செய்து மோக்ஷமடைந்தது ...	199-200
இந்திரன் அருணைஸரஸ்வதி ஸங்கமத்தில் யாகஞ்செய்து பிரம்மஹத்தி நீங்கியது ...	200-201
பலராமர் ஸோமதீர்த்தம் சென்றது ...	201-202
45 குமாரர்பிறப்பு ...	202-203
குமாரர் கார்த்திகைமாதர் அறுவருக்கும் பிள்ளையானது ...	203
குமாரர் நான்குஉருவத்துடன் சங்கரர் முதலிய நால்வரை அடைந்தது ...	205
பிரம்மதேவர் குமாரரை ஸேனாபதியாக்கியது ...	205-206
46 எல்லாத் தேவர்களும் குமாரரை ஸேனாபதியாக அபிஷேகம் செய்தது ...	206-208
பிரம்மாமுதலியோர் தத்தம் பாரிஷதர்களைக் குமாரருக்குக் கொடுத்தது ...	208-210
குமாரருடைய பேர்வீரர்களின் பெயர்கள் ...	210-211
குமாரருடையபேர்வீரர்களின் முகமுதலியவற்றின் வர்ணனை ...	211-215
47 குமாரருடைய மாத்ருகணங்களின் பெயர் முதலியவை ...	215-218
தேவர்கள் குமாரருக்கு ஆயுதமுதலியன கொடுத்தது ...	218

அத்யாயம்.	பக்கம்.
தாரகன், மஹிஷன் இவர்களின் வதம் 220
தீரிபாதன் வதம் 220
ஹ்ரதோதரன் வதம் 220
குமாரர் கிரௌஞ்சகிரியைப் பிளந்தது 220-221
48 தேவர்கள் வருணனை ஜலாதிபதியாக்கியது 223
பலராமர் அக்னிதீர்த்தம் சென்றது 224
அக்னிதீர்த்தவரலாறு 224
பலராமர் கௌபேரதீர்த்தம் சென்றது 224-225
கௌபேர தீர்த்தமகிமை 225
பலராமர் பதரபாசனதீர்த்தம் சென்றது 225
49 ஸ்ருதாவதிகதை 226-231
அருந்ததிகதை 228-230
பலராமர் இந்திரதீர்த்தம் சென்றது 231
50 இந்திரதீர்த்த வரலாறு 231-232
பலராமர் ராமதீர்த்தம் சென்றதும், அதன்வரலாறும் 232
பலராமர் யமுனா தீர்த்தம் சென்றதும், அதன் வரலாறும் 232
பலராமர் ஆதித்யதீர்த்தம் சென்றதும், அதன்மகிமையும் 232-233
51 தேவலர் ஜைகீஷ்வயர் இவர்களின்கதை 233-238
பலராமர் ஸோமதீர்த்தம் சென்றது 238-239
52 பலராமர் ஸாரஸ்வததீர்த்தம் சென்றது 239
ததீசர் ஸாரஸ்வதர் இவர்களின் கதை 239-243
பலராமர் விருத்தகன்யாஸ்ரமம் சென்றது 243
53 வ்ருத்தகன்னிகையின் கதை 243-245
54 குருக்ஷேத்திரத்தின் மகிமை 246-248
55 பலராமர், மித்ராவருணஸ்ரமம், ப்லக்ஷப்ரஸ்ரவணம், காரபச னம் இவற்றுக்குப் போனது 248-250
பலராமர், பீமதுரியோதனர் கதாயுத்தம் தொடங்குவது கேட் டுக் குருக்ஷேத்ரம் வந்தது 250-252

கதாயுத்தப் பர்வம்.

56 பீமனும் துரியோதனனும் கதாயுத்தத்துக்கு ஸ்ரந்திரானது	252-255
57 துர்நிமித்தங்கள் தோன்றியது...	... 256-257
பீமனுக்கும் துரியோதனனுக்கும் வீரவாதம் 258-259
58 பீமனுக்கும் துரியோதனனுக்கும் கதாயுத்தம்...	... 259-265
59 கோவிந்தர் துரியோதனைப் பீமன் அநியாயவழியாலேயே கொல்லவேண்டுமென்று அர்ஜுனனுக்குச் சொல்லியது ...	265-267
அர்ஜுனன் பீமனுக்குத் தொடையைத் தட்டிக்காட்டியது...	267

அத்யாயம்.

பக்கம்.

	பீமன் துரியோதனனைத் தொடைகளை முறித்ததும், அவன் கீழேவிழுந்ததும் 269
	துர்நிமித்தங்கள் தோன்றியதும், போர்காணவந்த தேவர் முதலியோர் திரும்பிச்சென்றதும் 270
60	பீமன் துரியோதனனுடைய அநியாயங்களை நினைவுமுட்டி அவன் தலையில் இடக்காலால் உதைத்தது... .. 270-271
	யுதிஷ்டிரர் துரியோதனைத் தேற்றியது 271-272
61	பலராமர் பீமனைக் கொல்லச்சென்றதும், கோவிந்தர் அவரைத் தடுத்துச் சமாதானம் செய்ததும் 273-276
	போரில் தனக்கு அநுகூலமானவை இவையென்பது 274
	பலராமர் துவாரகை சென்றது 276
	யுதிஷ்டிரர் வாஸுதேவரோடும் பீமனோடும் பேசியது 276-278
62	பாஞ்சாலர்முதலியோர் பீமனைத் துதித்தது 278-279
	வாஸுதேவரும் துரியோதனனும் ஒருவரை ஒருவர் நிந்தித்தது 279-283
	துரியோதனன் தன்னைப் புகழ்ந்துகொண்டதும், கந்தர்வர்கள் பூமாரிபொழிந்ததும் 283
	பாண்டவர்கள் துக்கித்ததும் கோவிந்தர் தேற்றியதும் 283-284
63	பாண்டவர்கள் துரியோதனனது பாசறைக்குப்போனது 285
	மாதவர் தேரினின்று அர்ஜுனனை இறங்கச்சொல்லிப் பின் தாம்இறங்கியதும், தேர் தீப்பற்றி எரிந்ததும் 286
	மாதவர் தேர்எரியக் காரணத்தை அர்ஜுனனுக்குக் கூறியது 286-287
	மாதவர் தூண்டுதலால் பாண்டவர்கள் ஓகவநிநதிக்கரையில் வலித்தது 289
	மாதவர் காந்தாரியைத் தேற்றச் சென்றது 289
64	கோவிந்தர் காந்தாரியைத் தேற்றக் காரணம் 290-291
	கோவிந்தர் திருதராஷ்டிரனையும் காந்தாரியையும் தேற்றி மீண்டது. 292-295
65	துரியோதனன் புலம்பியதும், தூதர்கள் துரியோதனன் சாய்ந்ததை அஸ்வத்தாமாவுக்குத் தெரிவித்ததும் 296-299
66	அஸ்வத்தாமாவும் கிருபரும் கிருதவர்மாவும் துரியோதனைக் கண்டு துக்கித்தது. 300-301
	அஸ்வத்தாமாவும் துரியோதனனும் பேசிக்கொண்டதும், அஸ்வத்தாமா பாண்டவர்களையும் பாஞ்சாலர்களையும் கொல் வதாகப் பிரதிஜ்ஞை செய்ததும். 301-303
	துரியோதனன் சொற்படி கிருபர் அஸ்வத்தாமாவை ஸேன பதியாக்கியது. 303

ஸௌப்திகபர்வம்.

ஸௌப்திகபர்வம்.

அத்யாயம்.

பக்கம்.

- 1 கடவுள்வாழ்த்து 1
 அஸ்வத்தாமா முதலியோர்⁹ ஓடி ஓர் ஆலமரத்தின் அடியில்
 உட்கார்ந்தது 1-3
 திருதராஷ்டிரன் புலம்பிக் கிருதவர்மர் முதலியோரைப்பற்றிக்
 கேட்டது 2
 கிருதவர்மாவும் கிருபரும் உறங்கியதும், அஸ்வத்தாமா ஒரு
 கோட்டான் பலகாக்கைகளைக் கொல்லக்கண்டு பாண்டவர்களைக்
 கொல்லக்கருதி அதைக் கிருபருக்கும் கிருதவர்மாவுக்கும் தெரி
 வித்தது 4-6
- 2 கிருபர், ஊழும் முயற்சியும் கூடினான்றிக் காரியம்நிறைவேறு
 தென்றும், விதுரர்முதலியோரைக் கலந்து செய்யவேண்டுமென்
 றும் அஸ்வத்தாமாவுக்கு உபதேசித்தது 7-9
- 3 அஸ்வத்தாமா அவ்வப்போது புத்திமாறுவதைப்பற்றி விரிவாகக்
 கூறிப் பாஞ்சாலர்களையும் பாண்டவர்களையும் கொல்வதாகச்
 சபதம்செய்தது 10-12
 பிரம்மதேவர் யார்யாரிடத்து எதைஎதை அமைத்தனரென்பதும்
 யார்யார் எதுஎது இல்லாவிடில் சிறப்படையாரென்பதும்... 11
- 4 கிருபர், காலையில்போர்புரியலாமென்றதும், அஸ்வத்தாமா இரவி
 லேயே போர்புரியவேண்டுமென்றதும் 13-15
 யார்யாருக்கு நித்திரை வராதென்பது 14
- 5 கிருபர் தூங்குகிறவர்களைக் கொல்லலாகாதென்று அஸ்வத்தாமா
 வைத் தடுத்தது... .. 16-17
 அஸ்வத்தாமா, துரோணர்முதலியோரின் வதத்தை எடுத்துக்
 கூறித் தனியே போருக்குப் புறப்பட்டது 17-18
 கிருபரும் கிருதவர்மாவும்வினவ, அஸ்வத்தாமா திருஷ்டத்யும்ன
 னைப் பசுவைப்போலக் கொல்வதாகச்சொல்லிச் சென்றதும்,
 அவர்கள் பின்தொடர்ந்ததும் 18-19
- 6 அஸ்வத்தாமா பூதத்தைக்கண்டது 19-20
 அஸ்வத்தாமா ஆயுதங்களைப் பிரயோகித்ததும், பூதம் அவற்றை
 விழுங்கியதும் 20
 அஸ்வத்தாமா ஜனார்த்தனர்களைக் கண்டுபயந்து ஆலோசித்து
 மஹாதேவரைச் சரணமடைய நிச்சயித்தது 20-22
 ஸுஹ்ருத்துக்களின் சொல்லைக் கேளாதவனும் சாஸ்திரத்தை
 மீறினவனும் துன்பமடைவரென்பது 21
 யார்யார்மீது ஆயுதங்களைப் பிரயோகிக்கலாகாதென்பது ... 21
- 7 அஸ்வத்தாமா மஹாதேவரைத் துதித்ததும், வேதியில் பூதங்கள்
 தோன்றி அருகில்வந்ததும் 22-26

அத்யாயம்.

பக்கம்.

அஸ்வத்தாமா தம்மை அக்னியில்ஓமஞ்செய்ததும், ஈஸ்வரர் ஒரு கத்தியைக் கொடுத்துத் தாமும் அவர்சரீரத்தில் ஆவேசித்ததும்	27-28
பூதங்களும் ராக்ஷஸர்களும் அஸ்வத்தாமாவைக்கண்டு ஓடியது...	28
8 அஸ்வத்தாமா திருவ்டத்யும்னனைக் கழுத்தில் சுருக்கிட்டதும், அவன் ஆயுதத்தால் கொல்லவேண்ட அவர் மறுத்து ஆட் டைப்போலக் கொன்றதும்	29-31
அஸ்வத்தாமா உத்தமௌஜஸையும் யுதாமன்யுவையும் கொள் றது	31-32
பிரதிவிந்தியன்வதம்	33
ஸுதஸோமன்வதம்	33
சதாநீகன்வதம்	33
ஸ்ருதகர்மாவின்வதம்	33-34
ஸ்ருதகீர்த்தியின்வதம்	34
சிகண்டியின்வதம்	34
பாண்டவஸேனாவீரர்கள் போர்தொடங்கியதுமுதல் நாள்தோறும் காளராத்திரியையும் அஸ்வத்தாமாவையும் கனவிற்கண்டது...	34-35
கிருபரும் கிருதவர்மாவும் வெளியேவருடவர்களை வாயிற்படியில் கொன்று பாசறையில் தீவைத்தது	37
அஸ்வத்தாமா வெளியில்வந்து க்ருபருடலும் கிருதவர்மாவுடனும் பேசியது	41
9 அஸ்வத்தாமாமுதலியோர் துரியோதனனிடம்வந்து புலம்பியது	42
கிருபர் புலம்பியது	43
அஸ்வத்தாமா புலம்பியது	43-45
அஸ்வத்தாமா ஸௌப்திகவதத்தைத் துரியோதனனுக்குச் சொல் லியதும், அவன் அவரைப் புகழ்ந்ததும்	45-46
பேரீரில் யார்யார் மிஞ்சினரென்பது	45
துரியோதனன்மரணம்	46
ஸஞ்சயனுக்குத் திவ்யஞானம் நீங்கியது	46-47

ஐ ஷீ க ப ர் வ ம் .

10 திருவ்டத்யும்னன்ஸாரதி ஸௌப்திகவதத்தை யுதிஷ்டிரருக்குச் சொல்லியதும், அவர் புலம்பி த்ரௌபதியை அழைத்துவர நகுலனை அனுப்பியதும்	47-50
யுதிஷ்டிரர் பாசறைக்குவந்து அழுதது	50
11 நகுலன் திரௌபதியை அழைத்துவந்ததும், அவள் புலம்பி அஸ் வத்தாமாவின் தலையிலுள்ள ரத்னம் வந்தாலன்றி உயிர் தரியேனென்றதும்	51-52

அத்யாயம்.

பக்கம்.

- திரௌபதி அஸ்வத்தாமாவைக் கொல்லும்படி பீமனைத் தூண்டியதும், அவன் தேரேறிச் சென்றதும் ... 52-53
- 12 மாதவர் பீமனைக்காக்கவேண்டுமென்றும் அஸ்வத்தாமா கொடியவரென்றும் யுதிஷ்டிரருக்குக் கூறியது ... 53-56
- துரோணர் பிரம்மசிரஸென்னும் அஸ்திரத்தை அஸ்வத்தாமாவுக்குக் கொடுத்து அவரை நிந்தித்தது ... 54
- அஸ்வத்தாமா வாஸுதேவரிடம் சக்கரத்தை யாசித்ததும், அவர் கொடுப்பதாகச் சொல்லியும் அஸ்வத்தாமா அதனை அசைக்கமாட்டாமற்போனதும் ... 54-55
- கோவிந்தர் அஸ்வத்தாமாவை நிந்தித்ததும், அஸ்வத்தாமா கோவிந்தரோடு போர்புரிவதற்கே சக்கரத்தை விரும்பியதாகச் சொல்லியதும் ... 55-56
- 13 பீமன்முதலியோர் அஸ்வத்தாமாவைக் கண்டதும், அவர் பிரம்மசிரஸ்என்னும் அஸ்திரத்தைப் பிரயோகித்ததும் ... 57-58
- 14 அர்ஜுனன் கோவிந்தரின்கட்டளையால் பிரதிஅஸ்திரம் விட்டதும், வியாஸரும் நாரதரும் அஸ்திரங்களைத்தணிப்பதற்காக நடுவில் நின்றதும் ... 59-60
- 15 அர்ஜுனன் அஸ்திரத்தைத் திருப்பியதும் அஸ்வத்தாமா திருப்ப முடியாமற்போனதும் ... 60
- வியாஸர், மணியைக்கொடுத்து உயிரைப்பெறும்படி அஸ்வத்தாமாவுக்குச் சொல்லியது ... 62
- அஸ்வத்தாமா அஸ்திரத்தைப் பாண்டவர்களுடைய கர்ப்பங்களில் விடுவதாகச் சொல்லியதும், கோவிந்தர், ஒருகர்ப்பம் தவிர மற்றவற்றை அழிக்கச்சொல்லியதும் ... 63
- அஸ்வத்தாமா உத்தரையின் கர்ப்பத்தையும் அழிப்பதாகச் சொல்ல, மாதவர் அதனை மறுபடியும் பிழைப்பிப்பதாகச் சொல்லியது ... 63-64
- அஸ்வத்தாமா அஸ்திரத்தைக் கர்ப்பங்களில்விட்டது ... 64
- 16 கோவிந்தர் அஸ்வத்தாமாவைச் சபித்ததும், வியாஸர் அதனை அனுமோதித்ததும் ... 64-65
- பிராம்மணர் உத்தரைக்கு வரமளித்தது ... 64
- பீமன் மணியை த்ரௌபதிக்குக் கொடுத்ததும், அவளது விருப்பப்படி அதனை யுதிஷ்டிரர் தலையிலணிந்ததும் ... 66-67
- 17-18 யுதிஷ்டிரர் அஸ்வத்தாமாஒருவர் பலரைக்கொல்ல வல்லவரானதைப்பற்றிக் கேட்க, மாதவர் சிவனருளே காரணமென்று அவர்மகிமையைச்சொல்லியது ... 67-71

அத்யாயம்.

பக்கம்.

பிரம்மதேவர் சங்கரரைப்படைத்ததும், அவர் ஜலத்தில் முழுகித் தவம்செய்ததும்	68
தக்ஷர் பிராணிகளைப் படைத்ததும், அவை அவரைத் தின்னத் துரத்தியதும்	68
தக்ஷர் பிரம்மர்வை வேண்டினதும், அவர் பிராணிகளுக்கு உணவை அமைத்ததும்	68
ஈஸ்வரர் தமதுலிங்கத்தை அறுத்தெறிந்து மறுபடியும் தவத்துக்குச் சென்றது	69
சங்கரருடையகோபத்தாலும் அருளாலும் தேவர்களுக்கு யாகம் அழிந்ததும், உண்டானதும்	69-71
சங்கரராலேயே யுதிஷ்டிரரின் புத்திரன்முதலியோர் கொல்லப்பட்டனரென்பது	71

ஸ து ரீ ப ர் வ ம்.

ஜ ல ப் ர தா னீ க ப ர் வ ம்.

1 கடவுள் வாழ்த்து	1
திருதராஷ்டிரன் புலம்பியது	2-3
ஸஞ்சயன் திருதராஷ்டிரனைத் தேற்றியது	3-4
2 விதூரர் சாஸ்திரார்த்தங்களைச் சொல்லித் திருதராஷ்டிரனைத் தேற்றியது	5-8
கர்லத்தின் வலிமை	6-7
வினை செய்தவனைத் தொடருமென்பது	7
துக்கங்கள் உண்டாகக்காரணமும் அவற்றைப் போக்குமுறையும்	7
3 விதூரர் புத்திமானுக்கும் மூடனுக்குமுள்ள வித்யாஸத்தையும் உலகநிலையாமை உடம்புநிலையாமை முதலியவற்றையும் திருதராஷ்டிரனுக்குக் கூறியது	8-9
4 விதூரர் ஜீவன் கர்ப்பத்தில் வலிக்கும் விதத்தைக் கூறியது	10-11
5 விதூரர் ஸம்ஸாரமுதலியவற்றைக் காடுமுதலியவையாகக் கூறியது	12-13
6 விதூரர் முன்சொல்லிய காடுமுதலியவற்றை விளக்கியது	14-15
7 விதூரர் தத்வத்தை உரைத்தது	15-17
*8 வியாஸர் திருதராஷ்டிரனைத் தேற்றிச்சென்றது	18-21
பூமிதேவி தனதுபாரத்தை நீக்கவிரும்பியதும், திருமால் துரியோதனன் தீர்ப்பென்றதும்	19-20
9 திருதராஷ்டிரன் கார்தாரிமுதலியவர்களை அழைத்துவரச் சொல்லியதும், விதூரர் அழைத்துவந்ததும்	22-23

* அதிகபாடத்துக்கு விஷயஸூசிகை எழுதப்படவில்லை.

அத்யாயம்.	பக்கம்.
திருதராஷ்டிரன்முதலியோர் களங்காணப் புறப்பட்டதும், எங்கும் அழுகை மிஞ்சியதும் 23-24	23-24
10 கிருபர்முதலியோர் திருதராஷ்டிரனைச் சந்தித்து அவனையும் காந்தாரியையும் தேற்றியது 24-26	24-26
கிருபர்முதலியமுவரும் பிரிந்துசென்றது 26	26
11 யுதிஷ்டிரர் கோவிந்தர்முதலியவருடன் திருதராஷ்டிரனிடம் சென்று வணங்கியது 27-28	27-28
திருதராஷ்டிரன் யுதிஷ்டிரரை மெதுவாகத் தழுவி, பீமனைத் தழுவிக் கொல்லக் கருதியது 28	28
வாஸுதேவர் இருப்புப்பதுமையைநீட்ட, திருதராஷ்டிரன் பீம னென்றுதழுவி நொறுக்கித் தான் ரக்தத்தைக் கக்கியது ... 28-29	28-29
திருதராஷ்டிரன் பீமனிமந்தானென்று புலம்பியது ... 29	29
கோவிந்தர் தாம் ஏமாற்றியதைக் கூறித் திருதராஷ்டிரனைப் புகழ்வதுபோல இகழ்ந்தது 29-30	29-30
12 கோவிந்தர் திருதராஷ்டிரனுடைய கெட்டஎண்ணத்தை விடச் சொல்லியது 30-31	30-31
திருதராஷ்டிரன் கோபத்தைவிட்டுப் பீமன்முதலியோரைத் தழுவியது 31	31
13 பாண்டவர்கள்முதலியோர் காந்தாரியிடம் சென்றது ... 31-32	31-32
காந்தாரி யுதிஷ்டிரரைச் சபிக்கக்கருதியதும், வியாஸர் அவள் கோபத்தைத் தணித்ததும் 32	32
காந்தாரி, பீமன் துரியோதனனை நாபிக்குக்கீழே அடித்தது தவ றென்றது 33	33
14 பீமன் காந்தாரிக்கு ஸமாதானம் கூறியது 33-34	33-34
காந்தாரி, துச்சாஸனன் ரக்தத்தைப் பீமன் குடித்தது தவறென் றதும், பீமன் ரக்தம் உள்ளே செல்லவில்லையென்றதும் ... 34-35	34-35
காந்தாரி ஒரு பிள்ளையைக்கூட மிச்சம் வைக்கவில்லையே என்றது 35	35
15 யுதிஷ்டிரர் காந்தாரியைப்பார்த்து நயமொழிகள் கூறியது ... 35-36	35-36
காந்தாரிபரர்த்ததும்,யுதிஷ்டிரர் கால்நகங்கள் விகாரப்பட்டதும். 36	36
பாண்டவர்கள் குந்தியிடம்வந்ததும்,காந்தாரியும்குந்தியும்;திரௌ பதியைத் தேற்றியதும் 36-37	36-37
ஸ் தி ரீ வி லா ப பர் வ ம்.	
16 காந்தாரி வியாஸரருளால் ஞானக்கண்ணெற்றுப் போர்க்களத்தைப் பார்த்தது 37-38	37-38
பாண்டவர்முதலியோர் போர்க்களம் சென்றதும், மாதர்கள் அழுததும் 38-39	38-39

அத்யாயம்.

பக்கம்.

காந்தாரி அழுகின் றமாதர்களைக் கோவிந்தருக்குக் காட்டியது ...	39-42
17-25 காந்தாரி துரியோதனனைக் கட்டிக்கொண்டு மாதவரிடம் புலம்பியது ...	43-45
காந்தாரி அழுகின் றமாதர்களை மாதவருக்குக் காட்டிப் புலம்பியது	44-64
காந்தாரி துரியோதனன்மனைவியைக் காட்டியது ...	44-45
காந்தாரி தனது நூறுபிள்ளைகளையும் மருமக்களையும் காட்டித் துச்சாஸனையும் தனித்துக் காட்டியது ...	45-47
காந்தாரி விகர்ணன் துர்முகன் சித்ரஸேனன் விவிம்சதி துஸ்ஸஹன் இவர்களையும் இவர்களின் மனைவியரையும் காட்டியது	48-49
காந்தாரி அபிமன்யுவையும் விராடனையும் உத்தரனையும் ஸுதக்ஷிணனையும் லக்ஷ்மணனையும் காட்டியது ...	49-52
உத்தரையின் புலம்பல் ...	50-52
காந்தாரி கர்ணனையும் அவன்மனைவியரையும் காட்டியது ...	52-54
காந்தாரி, அவந்திமன்னனையும் பாஹ்லிகனையும் ஜயத்ரதனையும் அவர்களின் மனைவியரையும் காட்டியது ...	54-55
காந்தாரி சல்யனையும் பகதத்தனையும் துரோணரையும் அவர்களின் மனைவியரையும் பீஷ்மரையும் காட்டியது ...	55-59
காந்தாரி, பூரிஸ்ரவஸையும் ஸோமதத்தனையும் சகுனியையும் அவர்களின் மனைவியரையும் காட்டியது ...	59-61
ஸோமதத்தன்மனைவியின் புலம்பல் ...	59-60
பூரிஸ்ரவஸின் மனைவியின் புலம்பல் ...	60-61
காந்தாரி, காம்போஜனையும் களிங்கனையும் ஜயத்ஸேனனையும் பிருஹதல்லனையும் த்ருஷ்டத்யும்னன்புத்ரர்களையும் கேகயர்களையும் த்ருபதனையும் த்ருஷ்டகேதுவையும் அவன்மகளையும் விந்தானுவிந்தர்களையும் அவர்களின் மனைவியரையும் காட்டியது	61-64
காம்போஜன்மனைவியின் புலம்பல் ...	62
காந்தாரி, கௌரவபாண்டவர்களின் அழிவுக்கு மாதவரது உபேக்ஷையே காரணமென்று சொல்லி அவரைச் சபித்தது ...	65
மாதவர், யாதவர் ஒருவர் மற்றொருவரால் அழிக்கப்படுவரென்றது	65-66

ஸ்ரராத்பர்வம்.

26 கோவிந்தர் காந்தாரியைத் தேற்றியது ...	66
யார்யார் எப்படி எப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெறுவரென்பது	66
போரிலிந்தவர்களின் தொகையும் காணும்போனவரின் தொகையும் ...	67
எப்படி எப்படிப் போர்செய்தவர் எந்தஎந்தக்கதியை அடைவரென்பது ...	67-68

அத்யாயம்.

பக்கம்.

யுதிஷ்டிரருக்கு ஞாபகசக்தியும் ஞானக்கண்ணும் கிடைத்தவிதம்	68
யுதிஷ்டிரர், நாதனற்றவர்களுக்கும் யாகஞ்செய்யாதவர்களுக்கும் கருமங்களைத் தாமே செய்விப்பதாகச் சொல்லியது	... 68
பருந்துமுதலியவற்றால் இழுக்கப்படுகிறவர்களின் கதி	... 68
யுதிஷ்டிரர் கட்டளையிட்டதும் விதுரர்போரிலிறந்தவர்களைத் தகனம் செய்வித்ததும்	... 68-69
யுதிஷ்டிரர்முதலியோர் கங்கைக்குச் சென்றது	... 69-70
கௌரவமாதர்கள் ஜலதர்ப்பணஞ்செய்தது	... 70
குந்தி, கர்ணனும் தன்பிள்ளையென்பதைப் பாண்டவர்களுக்குக் கூறி அவனுக்கும் தர்ப்பணம்செய்யச் சொல்லியது	... 70-71
யுதிஷ்டிரர் புலம்பிக் கர்ணனுக்கு ஜலதர்ப்பணம்செய்தது	... 71-72
திருதராஷ்டிரன் தர்ப்பணம்செய்தது	... 72
யுதிஷ்டிரர் மாதர்களின்மனத்தில் ரஹஸ்யம் நில்லாமற்போம்படி சபித்தது	... 72

சல்ய ஸௌப்திக ஸ்திரீபர்வங்களின்

விஷயஸூசிகை மற்றிற்று.

பிழையும் திருத்தமும்.

பர்வம்.	பக்கம்.	வரி.	பிழை.	திருத்தம்.
ஸௌப்திகபர்வம்	66	33	அவர்	அரசர்
,,	69	5	போகத்	கோபத்
ஸ்திரீபர்வம்	35	3	ப்ரதாவும்	ப்ராதாவும்

ஸ்ரீ :

ஸ்ரீ கிருஷ்ணாயவரஸு ஹுணெ நமஃ.

ஸ்ரீ கிருஷ்ண வெவாய நாய நமஃ.

ஸ்ரீ ம ஹா ப ர த ம்.

ச ல் ய ப ர் வ ம்.



முதலாவது அத்யாயம்.

ச ல் ய வ த ப ர் வ ம்.

* நாராயணம் நமஸுக்ருது நரம்வெவ நரொதஸு
டெவீம் வரஸுதீம் வுரஸம் ததொஜயஊரீரயெசு||

(துரியோதனனால் சல்யன் ஸேனுபதியாக்கப்பட்டு மீண்டும் யுத்தத்திற்
காகச் சேன்றதும், சல்யன் துரியோதனன்முதலியவர்களுடைய
வதந்தை ஸதீசயனிடத்திலிருந்து கேட்டதனால் ழர்ச்சை
யடைந்த திருதராஷ்டிரனை விதுரர் தேற்றியதும்.)

ஜனமேஜயர், “ப்ராம்மணரே! யுத்தத்தில் ஸவ்யஸாசியினால்
இவ்வாறு கர்ணன் வதஞ்செய்யப்பட்டவுடன், கௌரவர்களில் மிகுந்
திருந்தசிலர் யாது செய்தனர்? குருகுலத்திலுதித்த அரசனான
துரியோதனன் பாண்டவர்களாற் பிளக்கப்படுகின்ற சேனையைக்
கண்டு அச்சமயத்திற்கு ஏற்றதான எதைச்செய்தான்? ப்ராம்ம
னோத்தமரே! நான் இதனைக் கேட்க விரும்புகிறேன். இதனை
உரைப்பீராக. முன்னோர்களுடைய பெருமைபொருந்திய சரித்திரத்
தைக் கேட்டு நான் திருப்தியடையவில்லை” என்று வினவ, வைசம்
பாயனர் சொல்லலானார்.

“அரசரே! பிறகு, கர்ணன்கொல்லப்பட்டவுடன், திருதராஷ்
டிரபுத்ரனான துரியோதனன் துக்கக்கடலில் மிக மூழ்கி எவ்விதத்தா
லும் ஆசையற்றவனானான். அவன், ‘ஆ! கர்ண! ஆ! கர்ண!’ என

* இதன்உரை விசேஷங்களை ஆதிபர்வம் முதற்பக்கம் குறிப்பிற்காண்க.

அடிக்கடி துக்கித்துக்கொண்டு மாண்டவர்கள்போக மீதியிருக்கின்ற அரசர்களோடு மனவருத்தத்துடன் தனதுபாசறையை அடைந்தான். அரசரே! ஐஸ்வர்யத்தை விரும்புகின்றவர்களால் சாஸ்திரத்தினால் நிச்சயிக்கப்பட்ட காரணங்களைக்கொண்டு அந்தத் துரியோதனன் தேற்றப்பட்டும், கர்ணனை நினைத்துக்கொண்டே விதிவலிதென்றெண்ணி அதிகாலையில் யுத்தம்செய்வதில் நிச்சயம்செய்துகொண்டு மறுபடியும் யுத்தத்திற்கே புறப்பட்டான். அவன், அரசர்களுள் மிகச்சிறந்தவனான சல்யனைச் சாஸ்திரமுறைப்படி சேனாபதியாக ஏற்படுத்தி மரித்தவர்கள்போக மிச்சமுள்ள அரசர்களுடன் யுத்தத்திற்குச் சென்றான். பரதர்களுட் சிறந்தவரே! பிறகு, கௌரவ பாண்டவசேனகளுக்கு மிகநெருங்கியதும் தேவாஸுரர்களின் யுத்தம்போன்றதுமான யுத்தம் தொடங்கிற்று. மஹாராஜரே! பிறகு, சல்யன் யுத்தத்தில் பாண்டவசேனையில் துன்பத்தையுண்டிபண்ணி உச்சிவேளையில் தருமராஜரால் தள்ளப்பட்டான். பிறகு, பந்துக்கள் கொல்லப்பட்ட துரியோதனராஜன் சத்துருக்களிடமிருந்து உண்டான பயத்தினால் யுத்தரங்கத்தினின்று விலகிக் கோரமான மடுவில் பிரவேசித்தான். பிறகு, அப்பகலின் * பிற்பகுதியில் நான்கு பக்கங்களிலும் மஹாரதிகர்களோடு சூழ்ந்துகொண்டு யுத்தத்திற்காக மடுவினின்று அழைத்துப் பீமஸேனனால் தள்ளப்பட்டான். அந்த வீரன் கொல்லப்பட்டவுடன், யுத்தத்தில் பெரியவில்லாளிகளான கிருதவர்மா, கிருபர், அஸ்வத்தாமா இம்மூவரும் பாண்டவ ஸேனாவீரர்களைக் கொன்றார்கள். பிறகு, ஸஞ்சயன் முற்பகலில் பாசறையினின்று புறப்பட்டுத் தீனனாகவும் துக்கத்தோடும் சோகத்தோடும் கூடியவனாகவும் பட்டணத்திற் பிரவேசித்தான். பிறகு, அவன், பட்டணத்திற் பிரவேசித்து இருகைகளையும் உயரத்தூக்கிக்கொண்டு துக்கமுள்ளவனாகவும் நடுக்கமுற்றவனாகவும் அரசனுடைய அரண்மனையில் புகுந்தான். மிக்க துன்பமுள்ள அந்த ஸஞ்சயன் ஓடுகின்றவர்களும் பித்தர்கள்போல மனத்தையிழந்தவர்களும் சோகத்தால் அதிக துக்கமுள்ளவர்களுமான அங்குள்ள புருஷஸ்ரேஷ்டர்களைக் கண்டான். அந்த மனிதர்களைக் கண்டவுடனே, ஸஞ்சயன் அதிக துக்கத்தை அடைந்தவனாக, 'அந்தோ! கஷ்டம்! மஹாத்மாவினுடைய நாசத்தால் ஆபத்தையடைந்தேன். எந்தக்காலத்தினால் இந்திரனுக்கு நிகரான பல்முடைய அரசர்களெல்லாரும் கொல்லப்பட்டார்களோ அந்தக்காலமானது மிக்கபலமுடையது. அந்தோ! அவ்விதமானகதியும்

* 'அபரான்னே' என்பது மூலம்,

சிறந்தது' என்று விரைவாகக் கூறினான். அரசரே! பட்டணத்திலுள்ள எல்லாஜனங்களும் அந்தஸஞ்சயனைப் பார்த்தமாத்திரத்திலேயே பயத்தால் பீடிக்கப்பட்டவர்களாக, 'அரசரே!' என்ற உரத்த சத்தத்துடன் அழுதார்கள். மனிதர்களுள் சிறந்தவரே! அரசன் கொல்லப்பட்டானென்றதைக்கேட்டு நாற்புறமும் அந்நகரத்திலுள்ளவர்கள் சிறுவர்முதல்எல்லாரும் பெரிதான துன்பொலியை வெளியிட்டார்கள். அப்படி மனத்தளர்ச்சியடைந்த அந்த ஸஞ்சயன் அரண்மனையில்துழைந்து ராஜஸ்ரேஷ்டனும் ஞானக்கண்ணுள்ளவனுமான அரசனைக் கண்டான். பாரதருள் சிறந்த ஜனமேஜயரே! வீற்றிருப்பவனும் தோஷமற்றவனும் நாற்புறங்களிலும் நாட்டுப்பெண்களாலும் காந்தாரியாலும் விதாராலும் அவ்வாறே மற்றத்தோழர்களாலும் நன்மையைவிரும்பும் ஞாதிகளாலும் சூழப்பட்டவனும் கர்ணனுடைய வதத்தைப்பற்றி அவ்விஷயத்தையே யோசித்துக் கொண்டிருப்பவனுமான அரசனைக்கண்டு அந்த ஸஞ்சயன் மனத்தில் மிக்க துக்கமுடையவனாகவும் கண்ணீரால் விளக்கமில்லாத வாக்கையுடையவனாகவும் அழுதுகொண்டே வார்த்தை சொல்லலானான்.

“புருஷஸ்ரேஷ்டரே! யான் ஸஞ்சயன். பரதரிற்சிறந்தவரே! உமக்கு வந்தனம். புருஷஸ்ரேஷ்டரே! மத்திரதேசாதிபதியான சல்யனும் அவ்வாறே ஸுபலனுடையபுத்திரனான சகுனியும் மிகுந்தவல்லமையையுடையவனும் சூதாடியின்குமாரனுமான உலாகனும் எல்லாஸம்சப்தகர்களும் சகர்களோடுகூடின காம்போஜர்களும் மிலேச்சர்களும் மலைநாட்டுவீரர்களும் யவனர்களும் நாசஞ்செய்யப்பட்டார்கள். மஹாராஜரே! ஆண்மையிற் சிறந்தவர்களான கீழ்நாட்டுவீரர்களும் எல்லாத் தென்னாட்டுவீரர்களும் வடநாட்டுவீரர்களும் மேல்நாட்டுவீரர்களும் எல்லாரும் கொல்லப்பட்டார்கள். அரசரே! எல்லாஅரசர்களும் ராஜகுமாரர்களும் கொல்லப்பட்டார்கள். சூரனும் மஹாபலசாலியுமான கர்ணபுத்ரனாகிய ஸத்யஸேனனும் கொல்லப்பட்டான். அரசனான துரியோதனனும் பாண்டுபுத்ரனான பீமஸேனனால் சொன்னபடியே கொல்லப்பட்டான். மஹாராஜரே! துரியோதனன், தொடைகள் முறிக்கப்பட்டும் (ரத்தத்தினால்) பூசப்பட்டும் புழுதிகளில் பித்திருக்கின்றான். அரசரே! திருஷ்டத்யும்னனும் பிறரால்ஜயிக்கமுடியாத சிகண்டியும் உத்தமௌஜஸும் யுதாமன்யுவும் அவ்வாறே எல்லாப்ரபத்ரர்களும் கொல்லப்பட்டார்கள். புருஷஸ்ரேஷ்டரே! பாஞ்சாலராஜனும் சேதிதேசத்துவீரர்களும் நாசஞ்செய்யப்பட்டார்கள், பாரதரே! உம்முடைய குமாரர்களனைவர்


களும் த்ரௌபதிபுத்திரர்களும் கொல்லப்பட்டார்கள். புருஷஸ்ரேஷ்டரே! எல்லாமனிதர்களும் கொல்லப்பட்டார்கள். யானைகளும் தள்ளப்பட்டன. போரில் ரதிகர்களும் குதிரைகளும் கொல்லப்பட்டனர். அரசரே! பிரபுவே! உம்மைச்சேர்ந்தவர்கள் சூரர்களான பாண்டவர்கள் இருவர்களின் படைகளும் ஒன்றையொன்று தாக்கியதில் உங்களுடையபடைவீடுகள் மிச்சமின்றிச் செய்யப்பட்டன. உலகம் காலத்தினால் மயக்கம்கொள்ளும்படி செய்யப்பட்டிப் பெரும்பாலும் ஸ்திரீகளே மிச்சப்பட்டதாயிற்று. பாண்டவகூழியில் ஏழு பெயர்கள் மிச்சப்பட்டார்கள். கௌரவர்களில் மூன்றுரதிகர்கள் மிகுந்தனர். அவர்கள்யாவரெனின், பிராதாக்களான ஐந்துபாண்டவர்களும் ஸாத்யகியும் வாஸுதேவரும் கிருபரும் கிருதவர்மாவும் ஜயிப்பவருள்சிறந்தவரான அஸ்வத்தாமாவுமாகிய இவர்களே. மஹாராஜரே! ராஜஸ்ரேஷ்டரே! பதினெட்டு அக்ஷௌஹினியில் மிச்சமானரதிகர்கள் இவர்கள்தாம். ஸம்சயமில்லை. மஹாராஜரே! இவர்கள்தாம் மிகுந்தவர்கள். மற்றஅனைவரும் மாண்டார்கள். பரதரில் சிறந்தவரே! காலத்தினால் உலகமனைத்தும் அழிக்கப்பட்டது. எல்லாமனிதர்களும் தூரியோதனனைமுன்னிட்டுக் கொல்லப்பட்டார்கள்” என்றான்.

கோரமான இவ்வார்த்தையைக் கேட்டு ஜனநாதனும் ராஜஸ்ரேஷ்டனுமான அந்தத்திருதராஷ்டிரன் பிரஜைஞையைஇழந்து பூமியில் விழுந்தான். மஹாராஜரே! அவ்வீரன் விழுந்தவுடன், மஹாகீர்த்தியையுடையவரான விதுரரும் சோகத்தாலும் துயரத்தாலும் பீடிக்கப்பட்டு விழுந்தனர். மஹாபாக்கியவதியான காந்தாரியும் எல்லாக்கௌரவஸ்திரீகளும் மிக்க கோரமானவார்த்தையைக்கேட்டு உடனே பூமியில் விழுந்தார்கள். அறிவற்றுப் பூமியில்விழுந்ததும் துன்பமுற்றதுமான ராஜமண்டலமானது அப்பொழுது துணியிலெழுதப்பட்டசித்திரம்போல இருந்தது. பிறகு, பூபதியும் புத்திரவிசனத்தினால் துன்பமுற்றவனுமான திருதராஷ்டிரராஜன் பிரயாசத்தினால் மெள்ள உயிரை அடைந்தான். மிகத்துன்பமுற்ற அந்தஅரசன் உயிரையடைந்து நடுக்கமுற்று எல்லாத்திசைகளையும் நன்குபார்த்து விதுரரைநோக்கி இந்தவாக்கியத்தைக்கூறலானான். ‘பேரறிவாளனே! பாரதருள் சிறந்தவனே! விதுரா! தெரிந்துகொள். நாதனற்றவனும் எல்லாப்புத்தர்களாலும் முழுதும் விடப்பட்டவனுமான எனக்கு நீயே கதி’ என்றான். இவ்வாறுசொல்லியபிறகு, மறுபடியும் அறிவற்று விழுந்தான். அவ்வாறு விழுந்திருக்கிற அவ்வரசனைக்கண்டு உறவி

னருள்சிலர் குளிர்ந்தநீரால் நனைத்தார்கள் ; விசிறிகளாலும் வீசினார்கள். வெகுநேரங்கழித்து, மீண்டும் தெளிவடைந்தவனும் புத்திர சோகத்தால் பீடிக்கப்பட்டவனும் பூமியைக்காப்பவனுமான அந்த அரசன் சூடத்திலடைக்கப்பட்ட ஸர்ப்பம்போலப் பெருமூச்சுவிட்டுக்கொண்டு பேசாமலிருந்தான். அச்சமயத்தில் துன்பமுற்ற அரசனைக்கண்டு ஸஞ்சயனும் அவ்வாறே எல்லாமாதர்களும் கீர்த்தியையுடைய காந்தாரியும் புலம்பினார்கள். நரஸ்ரேஷ்டரே ! அடிக்கடி புத்திமயக்கங்கொள்ளுகின்ற திருதராஷ்டிரன் நெடுநேரஞ்சென்று விதூரைப்பார்த்து, 'எல்லாமங்கையரும் புகழ்பெற்றகாந்தாரியும் அவ்வாறே இந்த எல்லாத்தோழர்களும் செல்லட்டும். என்மனம் மிகவும் மயங்குகின்றது' என்றுகூறினான். பரதருள்சிறந்தவரே ! பிறகு, இவ்வாறு சொல்லப்பட்ட விதூர், அடிக்கடி மயக்கத்தை அடைந்து அந்தஸ்திரீகளை மெள்ள வெளிப்படுத்தியனுப்பினார். பரதஸ்ரேஷ்டரே ! பிறகு, எல்லாமாதர்களும் அவ்வாறே எல்லாத்தோழர்களும் துக்கத்தையடைந்த அரசனைக்கண்டு அவ்விடம்விட்டு வெளியிற்சென்றனர். பிறகு, பகைவர்களை வாட்டுகின்ற அரசன் அப்பொழுது அறிவையடைந்து, 'இப்பொழுது எனக்கு எவன் கதியாவான்' என்ற கவலையினால் கலக்கமுற்றவனாகி அப்பொழுது அழுகின்றவனும் மிக்க துன்பமடைந்தவனும் கைகளைக் குவித்துக்கொண்டிருப்பவனும் அடிக்கடி புலம்புகின்றவனுமான ஸஞ்சயனைப்பார்த்து வினவினான். பிறகு, விதூர், ஞாதிகளையும் ஸ்திரீகளையும் வெளிப்படுத்திவிட்டு மறுபடியும் துக்கத்துடன் அரசனருகில்வந்து, அடிக்கடி துக்கமடைகின்ற அவ்வரசனை இனியசொற்களினால் தேற்றினார்.

இரண்டாவது அத்யாயம்.

ச ல் ய வ த ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(திருதராஷ்டிரன் ஸஞ்சயனுக்கேதிரில் துரியோதனனுடைய சோற்களை நனைத்துப் புலம்பியது.)

மஹாராஜரே ! மாதர்கள் அவ்விடத்தைவிட்டு விலகிச்சென்றவுடன், அம்பிகாபுத்ராளுன திருதராஷ்டிரன் துக்கத்தினின்றும் அதிக துக்கத்தையடைந்து புலம்பினான். மிகச் சூடாகப்பெருமூச்சுவிட்டு அடிக்கடி கைகளையுதறிக்கொண்டு பலவாறு ஆலோசித்து

ஸஞ்சயனை நோக்கிப் பின்வருமாறு வாக்கியத்தைக் கூறலானான். 'ஆ! கஷ்டம்! ஸூத! யுத்தத்தில் பாண்டவர்கள் க்ஷேமமுள்ளவர்களாகவும் குறைவற்றவர்களாகவும் இருக்கிறார்களென்று யான் உன்னிடத்தினின்று கேட்பது பெரிதான துக்கம். என் புத்ரர்கள் கொல்லப்பட்டார்களென்பதைக் கேட்கும் ஆயிரம் துண்டாகச் சிதறாமையால் என்மனமானது சிறந்த வஜ்ரத்தினால் செய்யப்பட்டிருக்கின்றது; மிக்க திடமானது. இது நிச்சயம். ஸஞ்சய! அவர்களுடைய சொல்லையும் பால்யவீனையாட்டையும் நினைத்தும், இப்பொழுது அவர்களே கொல்லப்பட்டார்களென்பதைக் கேட்கும், என்மனமானது மிகவும் பிளக்கப்படுகிறது. நான் குருடனாயிருப்பதால் என் புத்திரர்களுடைய உருவத்தைப் பார்த்ததில்லை. ஆனாலும், புத்திர ஸ்னேகத்தாலுண்டிபண்ணப்பட்ட பிரீதியானது அவர்களிடத்தில் எப்பொழுதும் வைக்கப்பட்டிருந்தது. குற்றமற்றவனே! அக்குழந்தைகள் இளமைப் பருவத்தைத்தாண்டி யெளவனத்தில் நிலைபெற்றுச் செல்வத்தை அடைந்தவர்களாயிருப்பதைக்கேட்டு நான் அப்பொழுது மனக்களிப்புற்றிருந்தேன். அவர்கள் இப்பொழுது மரித்தவர்களும் செல்வத்தையும் பராக்ரமத்தையும் இழந்தவர்களும்மாளுர்களென்பதைக் கேட்டுப் புத்ரசோகத்தில் மூழ்கினவனாகி ஒரு ஸமயத்திலும் நான் ஆறுதலடையவில்லை. ஏ! குழந்தாய்! ராஜஸ்ரேஷ்ட! அநாதனான என் அருமைக் குழந்தாய்! வா; வா; மிக்க கைவன்மையுடையவனே! உன்னால் விடப்பட்டவனான யான் எந்தக்கதியை அடைவேன்? அப்பா! நீ, வந்திருக்கின்ற அரசர்களை எவ்வாறு விட்டுச் சாமானியனான ஓர் இழிவான மன்னன்போலக் கொல்லப்பட்டுப் பூமியில் படுத்திருக்கிறாய்? மஹாராஜ! வீர! ஞாதிகளுக்கும் தோழர்களுக்கும் கதியாகவிருந்து, குருடனும் பிராயமுதிர்ந்தவனுமான என்னைவிட்டு எங்கே போகப்போகின்றாய்? உன்னுடைய கருணையானது அப்படிப்பட்டது! பிரீதியும் அப்படிப்பட்டது! அரசர்களிடத்தில் கௌரவமும் அப்படிப்பட்டது! யுத்தங்களில் ஜயிக்கப்படமுடியாதவனான நீ எவ்வாறு பார்த்தர்களால் கொல்லப்பட்டாய்? ஸமயத்தில் எழுந்திருந்து, 'அப்பா! அப்பா!' என்றும் 'மஹாராஜா!' என்றும் 'லோகநாதா!' என்றும் எப்பொழுதும் அடிக்கடி எவன் என்னைச் சொல்லப்போகின்றான்? ஏ! குருகுலத்திலுதித்தவனே! நேசத்தோடு எவனை நான் கழுத்தில் கட்டிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் ததும்புகின்ற கண்களோடு உத்தரவு செய்வேன்? எனக்கு அப்படிப்பட்ட ஒருவார்த்தையை நன்கு கூறு

வாயாக. புதல்வனே! 'அப்பா! எனக்கு இந்தப் பூமியானது அதிக மாயிருக்கின்றது; பார்த்தனுக்கு அவ்வாறு இல்லை' என்று சொல்லுகின்ற உன்வார்த்தையை யான் முந்திக் கேட்டேனன்றோ? 'ராஜஸ்ரேஷ்டரே! பகதத்கன், கிருபர், சல்யன், அவந்தி தேசாதிபன், ஜயத்ரதன், பூரிஸ்ரவஸ், ஸோமதத்தன், மஹாராஜனான பாஹ்லீகன், அஸ்வத்தாமா, போஜன், மஹாபலசாலியான மகததேசாதிபதி, ப்ருஹத்பலன், க்ராதன், ஸுபலகுமாரனான சகுனி, லக்ஷ்மீலேச்சர்கள், யவனர்களுடன்கூடிய சகர்கள், காம்போஜனான ஸுதக்ஷிணன், அவ்வாறே திரிகர்த்ததேசாதிபதி, பாட்டனாரான பீஷ்மர், பரத்வாஜகுமாரரான துரோணர், *கௌதமர், ஸ்ருதாயு, அஸ்ருதாயு, சிறந்த வீர்யமுள்ளவனான சதாயு, † ஆர்ஷ்யஸ்ருங்கி, ஜலஸந்தன், அலாயுதனென்ற ராக்ஷஸன், அலம்புஸன், வீரபாஹு, மஹாரதனான ஸுபாஹுஎன்ற இவர்களும் இன்னும் மற்ற அனேக அரசர்களும் என் நிமித்தமாகத் தம் உயிரையும் பொருள்களையும் மதிக்காமல் அடிக் கப்போகின்றார்கள். ராஜஸ்ரேஷ்டரே! அவர்களுக்குநடுவில் நான் நின்றுகொண்டு யுத்தத்தில் பிராதாக்களாற்குழப்பட்டவனாகப் பார்த்தர்களையும் எல்லாப் பாஞ்சாலர்களையும் சேதிநாடர்களையும் திரௌபதிபுத்திரர்களையும் ஸாத்யகியையும் குந்திபோஜனையும் ராக்ஷஸனான கடோதகசனையும் யுத்தத்தில் எதிர்த்துப் போர்புரியப்போகின்றேன். மஹாராஜரே! இவர்களுள் மிக்க கோபங்கொண்ட ஒருவனே, எதிர்த்து ஒடிவருகின்ற பாண்டவவீரர்களைத் தடுக்கச் சாமர்த்தியமுள்ளவன். அவ்வாறிருக்க, பாண்டவர்களோடு பகைகொண்டவர்களும் வீரர்களுமான இவரனைவரும் ஒன்றுசேர்ந்தால் சொல்லவும் வேண்டிமா? ராஜேந்திரரே! அல்லது, இவ்வனைவர்களுமே பாண்டவர்களைப் பின்தொடர்ந்துவருகின்ற வீரர்களோடு யுத்தம் செய்வார்கள்; யுத்தத்தில் அவர்களைக் கொல்லவும் செய்வார்கள். கர்ணன் ஒருவனே என்னுடன் பாண்டவர்களைக் கொல்வான். அந்த வீரர்களான அரசர்கள் எனது கட்டளையில் நிற்கப்போகின்றார்கள். அரசரே! அப்பாண்டவர்களுக்குத் தலைவனும் பலசாலியுமான வாஸுதேவன் முயற்சியைச் செய்யமாட்டான்' என்று இவ்விதம் என்னை நோக்கி வார்த்தைகூறினான். ஸூத! இவ்வாறு எனக்குச் சமீபத்

* 'கௌதமர்' என்று க்ருபருக்குப் பெயருண்டு. ஆனால், 'க்ருபர்' என்பது முன்னமே வந்திருத்தலால், இங்கே அந்நன்ம கொள்ளக்கூடவில்லை.

† துரோணபர்வம். 371-ம் பக்கத்தில், இவனே அலம்புஸன் என்றும், இவ்விடத்தில் இவன் வேறு அலம்புஸன் வேறு என்றும் வருதல் காண்க.

தில் பலவார்த்தைகளைத் துரியோதனன் சொல்லுகையில், பாண்டவர்களை யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களாகவே யுக்தியால் ஊகித்தேன். அவர்களுடைய மத்தியில் நின்றவர்களும் யுத்தத்தில் பயிற்சியுள்ளவர்களுமான என் அருமைப்பிள்ளைகள் கொல்லப்பட்டது முன்வினையைத் தவிர வேறு என்ன? உலகங்களுக்கு நாதரும் சிறந்த பிரதாபமுள்ளவருமான பீஷ்மரும், சிங்கமானது நரியை எதிர்த்துக் கொல்லப்பட்டதுபோல எந்தயுத்தத்தில் சிகண்டியை எதிர்த்துக் கொல்லப்பட்டாரோ, எல்லாச்சஸ்திரங்கள் அஸ்திரங்கள் இவைகளுடைய கரையையும் அடைந்தவரும் பிராம்மணருமான துரோணர் பாண்டவர்களால் எந்தயுத்தத்தில் கொல்லப்பட்டாரோ, அந்தயுத்தத்தில் (அப்படி மடிவதற்கு) அதிர்ஷ்டத்தைத்தவிர வேறு யாதுகாரணமுளது? திவ்யாஸ்திரங்களையறிந்தவனும் மிக்கபலசாலியுமான கர்ணனும் பூரிஸ்ரவஸும் ஸோமதத்தனும் பாஹ்லீகனும் கொல்லப்பட்டமையால், அதற்குப் பாக்கியத்தைத்தவிர வேறுகாரணம்யாது? யானைப்போரில் வல்லவனான பகதத்தனும் ஜயத்ரதனும் கொல்லப்பட்டதற்கு விதியைத்தவிர வேறுஎன்ன காரணம்? ஸுதக்ஷிணனும், பௌரவனான ஜலஸந்தனும், ஸ்ருதாயுவும், அஸ்ருதாயுவும், அந்தப்போரில் கொல்லப்பட்டதற்கு அதிர்ஷ்டத்தைத்தவிர வேறு யாதுகாரணம்? அவ்வாறே, மஹாபலசாலியும் சஸ்திரங்களைப்பிடித்த எல்லாவீரர்களும் சிறந்தவனுமான * பாண்டியனும் பாண்டவர்களால் யுத்தத்தில் கொல்லப்பட்டான். அதற்கு அதிர்ஷ்டத்தைத்தவிர வேறு யாதுகாரணம்? ப்ருஹத்பலனும் மஹாபலசாலியானமாகதனும் வல்லமையுடையவனும் வில்லாளிகளுக்குக் கொடிபோன்றவனுமான உக்ராயுதனும் அவந்திதேசாதிபதியும் ஜனங்களுக்குநாதனான திரிகர்த்த தேசாதிபதியும் ஸம்சப்தகர்களும் கொல்லப்பட்டதற்கு அதிர்ஷ்டத்தைத்தவிர வேறு யாதுகாரணம்உளது? அரசனே! அவ்வண்ணமே, அலம்புஸனும் ராக்ஷஸனான அலாயுதனும் ஆர்ஷ்யஸ்ருங்கியும் அந்தயுத்தத்தில் கொல்லப்பட்டதற்குப் பாக்கியத்தைத்தவிர வேறு யாதுகாரணம்? நாராயணர்களும் யுத்தத்தில் கெட்டமதங்கொண்ட கோபாலர்களும் அநேகமாயிரக்கணக்கான மிலேச்சர்களும் அந்த யுத்தத்தில் கொல்லப்பட்டதற்கு அதிர்ஷ்டத்தைத்தவிர வேறுயாது காரணம்? ஸுபலபுத்ரனும் மஹாபலசாலியும் வீரனும் ஸைன்யங்

* அஸ்வத்தாமாவினால் பாண்டியன் ஒருவன் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. கர்ணபர்வம், 354 - ம் பக்கம் பார்க்க.

களுடன்கூடினவனும் சூதில்ஸமர்த்தனுமான சகுனியும் கொல்லப் பட்டதற்கு அதிர்ஷ்டத்தைத்தவிர வேறு என்னகாரணமிருக்கிறது? இவர்களும் அஸ்திரத்தில் நல்லபயிற்சியுடையவர்களும் யுத்தத்தில் கெட்டமதமுள்ளவர்களும் சூரர்களும் பரிகாயுதம்போன்ற கைகளையுடையவர்களுமான இன்னும் அநேகஅரசர்களும் ராஜபுத்ரர்களும் அந்தயுத்தத்தில் கொல்லப்பட்டதற்கு அதிர்ஷ்டத்தைத்தவிர வேறுயாதுகாரணம்? ஸூத! ஸஞ்சய! சூரர்களும் மஹாவில்லாளிகளும் அஸ்திரங்களில்தேர்ச்சியுள்ளவர்களும் யுத்தத்தில் மிக்ககொழுப்புள்ளவர்களும் மஹேந்திரனுக்கு நிகரான விக்ரமமுள்ளவர்களும் பற்பலதேசங்களிலிருந்து வந்தவர்களுமான பற்பலக்ஷத்திரியர்களும் அந்தயுத்தத்தில் கொல்லப்பட்டதற்கு அதிர்ஷ்டத்தைத்தவிர வேறுயாதுகாரணம்? மஹாபலசாலிகளான என்புத்திரர்களும் பௌத்திரர்களும் தோழர்களும் ஸகோதரர்களும் கொல்லப்பட்டார்கள். இதற்கு விதியைத்தவிர வேறு என்ன காரணம்? மனிதன் அதிர்ஷ்டத்துடன்கூடியவனாகப் பிறக்கிறான்; நிச்சயம். எந்தமனிதன் பாக்கியத்தையுடையவனோ அவன் மங்களத்தையடைகிறான். ஸஞ்சய! நான் இவ்வுலகில் அந்தப்பாக்கியங்களாலும் அந்தப்புத்திரர்களாலும் விடப்பட்டவனாகவும் பிராயமுதிர்ந்தவனாகவும் சத்துருக்கள்வசமடைந்தவனாகவும் இப்பொழுது எவ்வாறு இருப்பேன்? பிரபுவே! வனவாஸத்தைத்தவிர இந்தச்சமயத்தில் மற்றதைச் சிறந்ததாக நான் நினைக்கவில்லை. ஞாதிகள் அழிந்தசமயத்தில் பந்துக்களையிழந்த இப்படிப்பட்ட யான் கானகஞ்செல்வேன். ஸஞ்சய! இந்த நிலைமையைஅடைந்தவனும் சிறகொடிந்தவனுமான எனக்கு அரண்யவாஸத்தைத்தவிர வேறுநன்மை இல்லையன்றோ? எந்தயுத்தத்தில் துரியோதனனும் சல்யனும் துச்சாஸனனும் விவிம்சனும் மஹாபலசாலியான விகர்ணனும் கொல்லப்பட்டார்களோ, எவனொருவனாலே அந்தயுத்தத்தில் என்னுடைய நூறுபிள்ளைகளும் கொல்லப்பட்டார்களோ அந்தப்பீமஸேனனுடைய உத்தமமானசப்தத்தை நான் எவ்வாறுகேட்பேன்? துக்கத்தாலும் சோகத்தாலும் நன்குதவிக்கும்படி செய்யப்பட்டிருக்கிற நான், துரியோதனனைக்கொன்றதனால் அடிக்கடி வீரவாதம்செய்கின்ற அந்தப் பீமஸேனனது கமிஞ்சொற்களைக் கேட்கமாட்டேன்' என்று கூறினான்.

அரசரே! இப்படி சோகத்தால் நன்குவாட்டப்பட்டவனும் அரசனும் பந்துக்களையிழந்தவனும் அடிக்கடிமதிமயக்கங்கொள்பவனும்

புத்திரர்களைப்பற்றிய மனோவியாதிகளால் மூடப்பட்டவனும் அதிக துக்கத்தால் மிகத்தவிக்கச்செய்யப்பட்டவனும் பரதஸ்ரேஷ்டனும் அம்பிகாபுத்திரனுமான அந்தத்திருதராஷ்டிரன் நெடுநேரம்புலம்பி உஷ்ணமாகப் பெருமூச்சுவிட்டுக்கொண்டு, அவமானத்தைநினைத்து மீண்டும் கவல்கணகுமாரனான ஸஞ்சயனைப்பார்த்து உள்ளபடிவினவ லானான்.

“ஸஞ்சய! பீஷ்மத்துரோணர்களும் ஸூதபுத்திரனும் மாண்டார்களென்பதைக்கேட்டு என்னைச்சேர்ந்தவர்கள் தலைவனான எவனைச் சேர்ப்பதுபாக்கியோர்கள்? என்னைச்சேர்ந்தவர்கள் யுத்தத்தில் எந்தஎந்தமனிதனைச் சேர்ப்பதுபாக்கியாக ஏற்படுத்திக் கொள்ளுமா? அவனைவனைப் பாண்டவர்கள் சிறிதுகாலத்திற்குள்ளாகவே கொன்று விடுகிறார்கள். நீங்கள்பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே யுத்தமுனையில் பீஷ்மர் கிரீடியால் கொல்லப்பட்டார். இவ்வாறாகவே, அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே துரோணரும் கொல்லப்பட்டார். ராஜஸமூகங்களுடன்கூடின நீங்களனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே சிறந்த பிரதாபமுள்ளவனும் ஸூதபுத்திரனுமான கர்ணனும் இவ்வண்ணமே கிரீடியால் கொல்லப்பட்டான். மஹாத்மாவான விதுரன், ‘துரியோதனனுடைய குற்றத்தினால் இந்தப் பிரஜைகள் நாசமடையப்போகின்றன’ என்று கூறியதை முன்னமே நான் கேட்டேன். சிலர் நன்றாகப் பார்க்கிறார்கள்; நன்றாகப் பார்த்தும் மூடர்களாயிருக்கின்றனர். மூடனான எனக்கு யதார்த்தமான அந்தவார்த்தையானது அவ்விதமே பலித்து விட்டது. தர்மாத்மாவும் தீர்க்கதர்சியுமான அந்தவிதுரன் எதைச் சொன்னானோ ஸத்யவாதியான அவனுடைய அந்தவார்த்தை அவ்விதமாகவே நேர்ந்துவிட்டது. ஓ! ஸஞ்சய! தெய்வத்தால் கெடுக்கப்பட்ட புத்தியுள்ள என்னால் எப்படிப்பட்ட அநீதி முன்பு அனுஷ்டிக்கப்பட்டதோ அதன் பயனை, மீண்டும் கூறுவாயாக. கர்ணன் தள்ளப்பட்டவுடன் படைகளுக்கு எவன் தலைவனானான்? எந்தரதிகன் அர்ஜுனனையும் வாஸுதேவனையும் எதிர்த்துச் சென்றான்? யுத்தத்தில் மத்திரராஜனுடைய வலப்பக்கத்திலுள்ள ஸேனாஸமூகத்தை எவர்கள் பாதுகாத்தார்கள்? யுத்த விருப்பமுள்ளவனும் வீரனுமான அந்த மத்திரராஜனுடைய பின்புறத்தில் நின்று இடப்பக்கத்திலுள்ள சேனைகளை எவர்கள் பாதுகாத்தார்கள்? நீங்கள் ஒன்றுசேர்ந்திருக்கும் சமயத்தில் மஹாரதனான மத்திரராஜனும் என் புத்திரனும் யுத்தத்தில் பாண்டவர்களால் எவ்வாறு கொல்லப்

பட்டார்கள்? உள்ளபடி பரதர்களுக்குநேர்ந்த மகாநாசத்தை முழுதும் உரைப்பாயாக. என் புதல்வனான துரியோதனன் யுத்தத்தில் எவ்வாறு கொல்லப்பட்டான்? காலாட்களுடன்கூடின பாஞ்சாலர்களை வரும் திருஷ்டத்யும்னனும் சிகண்டியும் த்ரௌபதிசுமாரர்களை வரும் எவ்வாறு கொல்லப்பட்டார்கள்? பாண்டவர்களும் அவ்வாறே வாஸுதேவனும் ஸாத்யகியும் கிருபரும் கிருதவர்மாவும் துரோணபுத் திரரும் யுத்தத்தில் எவ்வாறு விடுபட்டார்கள்? ஸஞ்சய! எந்தயுத்தம் எவ்வாறாகவும் எதற்கு ஸமானமாகவும் இப்பொழுது நடந்ததோ அது முழுமையும் நான் கேட்க விரும்புகிறேன். நீ ஸமர்த்தனாயிருக்கிறாய்” என்று வினவினான்.

அதிகபாட அத்யாயம்.

(கர்ணன் கொல்லப்பட்டவுடன் பாண்டவர்களிடத்திலுண்டான பயத்தினால் ஒருகின்றசேனையைத் திருப்பித் துரியோதனன் மீண்டும் யுத்தத்திற்கு முயன்றது.)

ஸஞ்சயன், “ அரசரே! ஒருவரையொருவர்தாக்கிக் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் மிக்கநாசம் நேர்ந்தவிதத்தைக் கருத்துடன் கேளும். மஹாத்மாவான பாண்டவனால் ஸூதபுத்திரன் கொல்லப்பட்டபிறகு, அடிக்கடி அழைக்கப்பட்ட சேனைகள் ஓடவே, மானிடதேகமெடுத்தவர்களுக்குப் பயங்கரமானதும் உத்தமபுருஷர்களை நாசமடையச்செய்கின்றதுமான யுத்தத்தில் பார்த்தன் * சிங்கநாதஞ்செய்தான். வேந்தரே! அப்பொழுது உமது குமாரர்களை மிக்கபயம் வந்தனாகியது. கர்ணன் கொல்லப்பட்டவுடனே, உம்மைச் சார்ந்த ஒரு யுத்தவீரனுக்கர்வது சேனைகளை ஒன்றுபடுத்தவோ அல்லது பராக்ரமத்தை வெளிப்படுத்தவோ எண்ணம் உண்டாகவில்லை. கரையில்லாத ஆழந்தகடலில் கப்பலடைபட்டவுடன் தெப்பமில்லாத வியாபாரிகள் எப்படி கரையை அடைய விருப்பங்கொள்வார்களோ அப்படியே கர்ணன் கிரீடியால் கொல்லப்பட்டவுடன், போர்வீரர்கள் கரையைவிரும்பினர். ராஜரே! ஸூதபுத்ரன் கொல்லப்பட்டவுடனே, மிக்கபயமடைந்தவர்களும் பாணங்களால் காயப்படுத்தப்பட்டவர்களும் நாதனற்றவர்களுமான கௌரவர்கள் நாயகனைவிரும்புகின்றவர்களாகச் சிக்கத்தால் துன்புறுத்தப்பட்ட மான்கள் போலத் துன்பத்தை அடைந்தார்கள். ஸவ்யஸாசியால் ஜயிக்கப்பட்ட நாங்கள் கொம்பொடிந்த காளைகள் போலவும் பல்லுடைந்த லர்ப்பங்கள் போலவும் சாயங்காலத்தில் திரும்பிவந்தோம். மன்யரே! ஸூதபுத்திரன் கொல்லப்படவே, சிறந்தவீரர்கள் கொல்லப்பட்டவர்களும் மிக அடிபட்டவர்களும் கூர்மையுள்ள சரங்களால் அறுக்கப்பட்டவர்களு

* கூறியது கூறலால் இரண்டு சொற்கள் விடப்பட்டன.

முன்னுவது அத்யாயம்.

ச ல் ய வ த ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(கிருபர் ஒருதிறத்தாரின் பலாபலங்களையும் துரியோதனனுக்குக் கூறி ஸமாதானம் செய்துகொள்ள ஏவியது.)

ஸஞ்சயன், “அரசரே ! கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒருவரையொருவர் எதிர்த்துப் பெரிதான நாசமானது ஏற்பட்ட விதத்தை ஊக்கத்துடன்கேளும். பாரதரே! மஹாத்மாவான பற்குன னால் ஸூதபுத்திரன் கொல்லப்பட்டும் அடிக்கடி அழைத்துவரப் பட்டிருக்கிற சைனிகர்கள் ஓடியும் துக்கத்தினால் அடிக்கப்பட்ட மன முள்ள உமது குமாரன் யுத்தத்தில் நோக்கமற்றவனாகியும் சைனியங் கள் பார்த்தனுடைய வல்லமையைக்கண்டு மிக்க மனவருத்தமுற்

மான உமதுபுத்திரர்கள் அவ்விடத்தினின்று ஓடினார்கள். கவசங்களழிக்கப் பட்டவர்களும் மனநிலையிழந்தவர்களும் நடுக்கமடைந்தவர்களுமான எல்லாவீரர்களும் ஒருவரையொருவர் எதிர்த்தடித்துக்கொண்டும் பயத்தால் திசைகளைப் பார்த்துக்கொண்டும் ஓடினார்கள். பாரதரே ! ‘பீதஸுவானவன் நிச்சயமாக என்னையே நோக்கிவருகின்றான். விருகோதரன் என்னையே நோக்கிவருகின்றான்’ என்று எண்ணிக்கொண்டு உமதுவீரர்கள் கீழேவிழுந்தார்கள்; வாட்டமுமடைந்தார்கள். சிலமஹாரதர்கள் குதிரைகளின்மீதும் மற்றவர்கள் யானைகளின் மீதும் மற்றவர்கள் தேர்களின்மீதும் ஏறிக்கொண்டு விரைவுடன்கூடினவர்களாகக் காலாட்களை இழந்தார்கள். ஓடுகின்றயானைகளால் தேர்கள் முறிக்கப்பட்டன. மஹாரதர்களால் குதிரைவீரர்களும், குதிரைக்கூட்டங்களால் காலாட்களுடையகூட்டங்களும் அதிகமாகநாசஞ்செய்யப்பட்டன. அப்பொழுது ஸூதபுத்திரன் கொல்லப்பட்டவுடன், உம்மைச்சேர்ந்தவர்கள் துஷ்டமிருகங்களாலும் திருடர்களாலும் சூழப்பட்டகாட்டில் கூட்டத்தினின்றுவிலகின வியாபாரிகள்போல ஆனார்கள். யானைகள், வீரர்கள் கொல்லப்பெற்றவையாயின. அவ்விதமே மற்றச்சிலயானைகள் துதிக்கைகளறுக்கப்பட்டவைகளாயின. பயத்தால் பீடிக்கப்பட்டவர்களான கௌரவர்கள் உலகமனைத்தையும் அர்ஜுனமயமாகக் கண்டார்கள். பீமஸேனனிடமுண்டான பயத்தால் பீடிக்கப்பட்டவர்களும் ஓடுகின்றவர்களுமான அவர்களனைவர்களையுங்கண்டு, பிறகு, துரியோதனன் ஹாஹாகாரம்செய்து தன்ஸாரதியை நோக்கிப் பின்வருமாறு உரைக்கலானான்.

‘விற்பிடித்துநின்று பின்பக்கத்திலிருந்து யுத்தம்செய்கின்ற என்னைப் பார்த்தன் மீறிச்செல்லமாட்டான். விரைவாகக் குதிரைகளை நடத்து. பெருங்கடலானது கரையைக் கடக்கமுடியாததுபோல அவ்வாறு போர்புரிகின்ற என்னைக்குந்திபுத்திரனான தனஞ்சயன் யுத்தத்தில் மீறிச்செல்லுவதற்குச் சக்தியுள்ளவனாகான். இப்பொழுது கோவிர்தனுடன்கூடிய அர்ஜுனனையும் கர்வமுள்ள

ஹும் யுத்தவீரர்கள் துன்பமுற்றுக் கவலையடைந்தாமிருக்கும்போது, பீடிக்கப்படுகின்ற சேனைகளுடைய உரத்த சத்தத்தைக்கேட்டும், யுத்தத்தில் விகாரப்பட்டிருக்கின்ற அரசர்களுடைய அடையாளத்தையும் கீழேவிழுந்திருக்கின்ற அரசர்களையும் மஹாத்மாக்களுடைய த்வஜங்களையும் யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்கின்ற யானைகளையும் காலாட்களையும் மிக்க கோரமானதும் ருத்திரருடைய உத்யானத்திற் கொப்பானதுமான வசையை அடைந்திருக்கின்ற லக்ஷக்கணக்கான அரசர்களுடைய யுத்தத்தையும் பார்த்தும் தயையடைந்தவரும் பிராயமுதிர்ச்சியையும் சீலத்தையுமுடையவரும் பேசுவதில் திறமையுடையவரும் தேஜஸ்வியுமான அந்தக்கிருபாசார்யர் அரசனான துரியோதனனை நாடிவந்து தயையினால் அச்சமயத்தில் வசனிக்க லானார்.

விருகோதரனையும் மிகுதியுள்ள சத்துருக்களையும் கொன்று கர்ணன்விஷயத் தில் கடனாளியாகாதிருத்தலை அடையப்போகிறேன்' என்றான். சூரர்களுக்கும் உத்தமர்களுக்கும் தகுந்ததான குரூராஜனுடைய அந்தவார்த்தையைக்கேட்டு ஸாரதியானவன் பொற்கவசம்பூண்ட குதிரைகளை மெதுவாக நடத்தினான். பெரியவரே ! யானைகளாலும் குதிரைகளாலும் தேர்களாலும் விடப்பட்டவர்களான இருபத்தையாயிரம் காலாட்கள் மெதுவாக ஓடினார்கள். மிகுந்தகோபங் கொண்ட பீமஸேனனும் பார்ஷதனான த்ருஷ்டத்யும்னனும் சதுரங்கசேனை ளோடு அவர்களைச்சூழ்ந்துகொண்டு அம்புகளால் அடித்தார்கள். அவர்களை வர்களும் பார்ஷதனுடன்கூடின பீமஸேனனை எதிர்த்துப் போர்புரிந்தார்கள். அந்தயுத்தத்தில் மற்றவர்களும் பார்த்தன் பார்ஷதன் இவர்களுடைய பெயர்களைக் கூறினார்கள். யுத்தத்தில் எதிர்த்துநிற்கின்ற அந்தவீரர்களோடு போராடுவதில் பீமன் அதிககோபங்கொண்டான். அந்தப் பீமன் தேரினின்று விரைவாகக் கீழேஇறங்கிக் கதாயுதத்தைக் கையிற்கொண்டு போர்புரியலானான். தருமத்தில் நோக்கமுள்ள விருகோதரன் தேரினமீதிருந்துகொண்டு பூமியிலிருக்கின்ற அவ்வீர்களை எதிர்த்து யுத்தம் செய்யவில்லை. தனது புஜபலத்தையே துணையாகக்கொண்ட குந்தியின்புத்திரன், பொன்னால் மூடப்பட்டிருக்கின்ற பெரியகதையைக் கையிலெடுத்துக்கொண்டு காலதண்டத்தைக் கையிற்பிடித்த யமன்போல் உம்மைச்சேர்ந்த அனைவரையும் கொன்றான். கோபங்கொண்ட காலாட்கள் யுத்தத்தில் உயிரையும் உறவினர்களையும் இழந்தவர்களாக விட்டில் கள் நெருப்பைநோக்கி ஓடுவதுபோலப் பீமனை எதிர்த்து ஓடினார்கள். கோப முள்ளவர்களும் யுத்தத்தில் கொடிய மதங்கொண்டவர்களுமான அவ்வீரர்கள் பீமஸேனனை எதிர்த்துப் பிராணிவர்க்கங்கள் யமனைப்பார்த்து அலறுவதுபோல துணைப்பார்த்து உடனே அலறினார்கள். பீமன் கத்தியோடும் அப்படியே கதாயுதத்தோடும் கமுகுபோல ஸஞ்சரித்தான் ; உம்மைச்சேர்ந்தவீரர்களில் இருபத்தையாயிரம்பேர்களைக் கொன்றான். உண்மையான பராக்கிரம

‘குருவம்சத்திலுதித்தவனே! துரியோதனா! நான் உன்னைப் பார்த்துச் சொல்லும் வார்த்தையை அறிந்துகொள். மஹாராஜனே! தோஷமற்றவனே! கேட்டு, உனக்கும் ருசித்திருக்குமாகில், செய்வாயாக. அரசர்களுக்குத் தலைவனே! ஷத்ரீயருள் சிறந்தவனே! ஷத்ரீயர்கள் எதைநாடி யுத்தம் செய்கின்றார்களோ அப்படிப்பட்ட யுத்ததர்மத்தைவிடச் சிறந்தவழியில்லை. ஷத்திரீயத்தன்மையினால் ஜீவிப்பவர்களான புத்திரனும் உடன்பிறந்தவனும் தந்தையும் தங்கை தமக்கைமக்களும் அவ்வாறே மாமனும் ஸம்பந்திகளும் பந்துக்களும் யுத்தம்செய்யத் தக்கவர்களே. (போரில்) மரிப்பது சிறந்த தர்மம். அவ்வாறே ஓடுவது அதர்மம். பிழைப்பைவிரும்புகின்ற அவர்கள் கோரமான பிழைப்பை அடைந்துவிட்டார்கள். ஆதலால், ஒரு நன்மையான வசனத்தை உனக்கு இப்பொழுது சிறிதுசொல்

முடையவனும் மஹாபலிஷ்டனுமான பீமன் அந்தக் காலாட்படையைக் கொன்றுவிட்டுத் திருஷ்டத்யும்னனை முன்னிட்டுக்கொண்டு மீண்டும் நின்றான். சிறந்தவீரீயமுடையவனான தனஞ்சயன் தேர்ப்படையை எதிர்த்தான். மாத்ரீ குமாரர்களான நகுலஸஹதேவர்களும் மஹாபலசாலியான ஸாத்யகியும் உத்ஸாகமுடையவர்களாகத் துரியோதனனுடையபடையை நாசஞ்செய்துகொண்டு சகுனியை வேகத்துடன் எதிர்த்தார்கள். அச்சமயத்தில் அவர்கள் அவனுடைய அனேகம் குதிரைவீரர்களைக் கூரிய அம்புகளால்கொன்று வேகத்துடன் அவனை எதிர்த்துச்சென்றார்கள். பெரும்போர் நடந்தது. மன்னரே! பிறகு, தனஞ்சயன் மூவுலகங்களிலும் பிரவித்திபெற்றிருக்கின்ற காண்டவமென்கிறவில்லை அசைத்துக்கொண்டு தேர்ப்படையில் நுழைந்தான். கிருஷ்ணனை ஸாரதியாகக் கொண்டு வருகின்றதும் வெள்ளைக்குதிரைகளுடன் கூடிய துமான ரதத்தையும் யுத்தம்செய்கின்ற அர்ஜுனனையுங்கண்டு உம்மைச் சேர்ந்தவர்கள் பயத்தால் ஓடினார்கள். ரதங்களையும் குதிரைகளையும் இழந்தவர்களும் அம்புகளால் நான்கு பக்கமும் சூழப்பட்டவர்களுமான இருபத்தையாயிரம் காலாட்கள் பார்த்தனை எதிர்த்தார்கள். பாஞ்சாலர்களுள் மஹாரதிகளுள் திருஷ்டத்யும்னன் அந்தக் காலாட்படையைக்கொன்று பீமஸேனனை முன்னிட்டுக்கொண்டு விரைவாக எதிரில் காணப்பட்டான். பெரியவில்லைக் கையிற்பிடித்தவனும் பகைவர்கூட்டத்தை நொறுக்குகின்றவனும் பாஞ்சாலராஜனுடைய புதல்வனுமான திருஷ்டத்யும்னன் மஹாகீர்த்தியையுடையவனாகவும் சிறந்த கத்தியையுடையவனாகவும் விளங்கினான். புறவின் நிறத்துக்குநிகரான நிறமுள்ள குதிரைகளையுடையவனும் கோவிதாரமரத்தைக் கொடியாகக்கொண்டவனுமான திருஷ்டத்யும்னனை யுத்தத்திற்கண்டு உம்மைச் சேர்ந்தவர்கள் பயத்தால் ஓடினார்கள். கீர்த்தியுடையவர்களான மாத்ரீகுமாரர்களிருவரும் ஸாத்யகியுடன் கூடி விரைவாக அஸ்திரங்களைப் பிரயோகிக்கின்றவனான காந்தாரராஜனைப் பின்தொடர்ந்து கொண்டு சீக்கிரத்தில் எதிரில் காணப்பட்டார்கள். ஐயா! சேகிதானனும்

லப்போகின்றேன். தோஷமற்றவனே! பீஷ்மரும் துரோணரும் மஹாரதனான கர்ணனும் ஜயத்ரதனும் உன்னுடையபிராதாக்களும் உன்குமாரனான லக்ஷ்மணனும் கொல்லப்பட்டபிறகு, மிகுந்திருக்கின்ற எதனை நாம் பிடிப்பாகக் கொள்வோம்? எவர்களிடத்தில் சுமையைவைத்து ராஜ்யத்தில் புத்தியைச்செலுத்தினோமோ அந்தச் சூரர்கள் சரீரங்களைபிழந்து பிரம்மவித்துக்களுடையகதியை அடைந்தார்கள். நாமோ இப்பொழுது சிறந்தகுணமுள்ள மஹாரதர்களால் விடப்பட்டவர்களாக அனேகஅரசர்களை நாசமடையும்படிசெய்து தீனமாயிருக்கப்போகிறோம். ஸ்ரீகிருஷ்ணனைத் தேர்ப்பாகனாகக் கொண்டவனும் மிக்கதோள்வலியமைந்தவனும் தேவர்களாலும் அணுகமுடியாதவனும் ஜயிக்கப்படாதவனுமான பீபத்ஸுவானவன், உயிரோடிருக்கின்ற எல்லாக்கொளரவர்களாலும் தோல்வியடையும்

சிகண்டியும் திரௌபதிபுத்திரர்களும் உமது மிகுந்த பெரிய படையைக் கொண்டு பிறகு சங்கங்களை முழக்கினார்கள். அவரனைவரும் புறங்காட்டி யோடுகின்ற உம்மைச்சேர்ந்தவர்களைப்பார்த்து அடித்துக்கொண்டு, காளைகள் காளைகளை ஜயித்துத் துரத்துவதுபோல எதிர்த்தோடினார்கள். அரசரே! பாண்டு புத்திரனான ஸவ்யஸாசி, நிற்கின்ற உமது புத்திரனுடைய அந்தமிச்சமுள்ள சேனையைக்கண்டு அதிக கோபங்கொண்டான். அரசரே! பிறகு, அவன் அந்தச் சேனையின்மீது அம்புகளை விரைவாக இறைத்தான். பிறகு, உயரக்கிளம்பி யிருக்கும் புழுதியில் ஒன்றுமே புலப்படவில்லை. மஹாராஜரே! உலகம் இரு ளடைந்ததாகச் செய்யப்பட்டுப் பூமியும் அம்புமயமாகவே, உம்மைச்சேர்ந்த வீரர்கள் பயத்தினால் எல்லாத்திசைகளிலும் ஓடினார்கள். வேந்தரே! குரு ராஜனான துரியோதனன், எல்லாவீரர்களும் முறியடிக்கப்படவே, பிறர்களுடையதும் தன்னுடையதுமான இரண்டுசேனைகளுக்குமருகில் விரைவாகச் சென்றான். பரதர்களுள் சிறந்தவரே! பிறகு, அவன் முற்காலத்தில் பலி என்றவன் தேவர்களைப் போருக்காக அழைத்ததுபோல எல்லாப்பாண்டவர்களை யும் போருக்கு அழைத்தான். அவர்கள் கோபங்கொண்டவர்களாகவும் பற்பல சஸ்திரங்களைப் பிரயோகிக்கின்றவர்களாகவும் அடிக்கடி அதட்டுகின்றவர்களாகவும் ஒன்றுசேர்ந்தவர்களாகவும், எதிர்த்துக் கர்ஜிக்கின்ற துரியோதனனை நோக்கி அருகில் விரைவாகச் சென்றார்கள். துரியோதனனும் கலங்காமலே அந்தச்சத்துருக்களை அம்புகளால் நாசஞ்செய்தான். பாண்டவரனைவரும் இந்தத் துரியோதனனை மிஞ்சுவதற்குச் சக்தியற்றவர்களானதாகிய உமது குமாரனது ஆச்சரியமான ஆண்மையை அவ்விடத்தில்கண்டோம். துரியோதனன், சமீபத்தில் யுத்தத்தைவிட்டுச் செல்லுகின்றதும் ஓடுவதில்நீச்சயங்கொண்டதும் அதிகமாகக் காயப்படுத்தப்பட்டதுமான தனது சைன்யத்தைக்கண்டான். ராஜேந் திரரே! பிறகு, புத்திசாலியான அவன் அந்தயுத்தவீரர்களை நிற்கும்படிசெய்து உதலாஹம் அடையும்படி செய்துகொண்டு, 'வீரர்களே! எந்தவிடத்தில் நீங்கள்

படி செய்யப்படவில்லை. இந்திரனுடைய விற்போலவும் வஜ்ராயுதம் போலவும் விளங்குகின்றதும் இந்திரத்வஜம்போல உன்னதமாயிருப்பதுமான வானரத்துவஜத்தைப்பார்த்து நமதுபெரும்படை ஒடி விட்டது. பீமனுடையவிம்மநாதத்தாலும் பாஞ்சஜன்யத்தினுடைய ஒலியினாலும் காண்டவத்வனியாலும் நம்முடையமனங்கள் மிக்க மயக்கமடைகின்றன. கண்ணொளியைக்கவருகின்றதும் பிரகாசிக்கின்றதுமான பெருமின்னற்போன்ற காண்டவமானது நான்குபுறமும் சுழற்றப்பட்ட கொள்ளிபோலக் காணப்பட்டது. பொன்னுலிழைக்கப்பட்டதும் அசைக்கப்படுகின்றதுமான பெரிய (காண்டவமென்ற)வில்லானது, மேகக்கூட்டங்களில் மின்னல்போல எல்லாத்திசைகளிலும் காணப்படுகிறது. அரசனே! காற்றினால் மேகம்

சென்றால் உங்களைப் பாண்டவர்கள் கொல்லமாட்டார்களோ அப்படிப்பட்ட இடத்தைப் பூமிக்குள்ளாவது மலைகளிலாவது நான் காணவில்லை. நீங்கள் ஓடுவதால் யாதுபயன்? அவர்களுடையசேனையோ அல்பமாக இருக்கின்றது. கிருஷ்ணர்ஜனர்கள் அதிகமாகக் காயப்படுத்தப்பட்டார்கள். நாமெல்லாரும் இங்கு நிற்போமாகில் நமக்கு நிச்சயமாக ஜயமுண்டாகும். புறங்காட்டியோடு கின்றவர்களும் பிளக்கப்பட்டவர்களும்பாவச்செய்கையைச் செய்தவர்களுமான உங்களைப் பின்தொடர்ந்து பாண்டவர்கள் கொல்லுவார்கள். யுத்தத்தில் நமக்கு வதம் (நேரிடுவது) க்ஷேமகரமன்றோ? க்ஷத்திரியதர்மத்துடன் யுத்தஞ்செய்பவர்களுக்கு யுத்தத்தில் உண்டாகிற மரணமானது நன்மைபயப்பது. மரித்தவன் துக்கத்தை அறிவதில்லை; உயிரையிழந்தும் முடிவற்ற ஸுகத்தை அடைகிறான். இந்தயுத்தரங்கத்தில் வந்திருக்கிற க்ஷத்திரியர்கள் அனைவரும் கேளுங்கள். ஓடுகின்றவர்களே! பகைவனான பீமஸேனனுடைய வசத்தை அடைவீர்கள். பாட்டன்மார்களால் அனுஷ்டிக்கப்பட்டுவந்த தர்மத்தை நீங்கள் விடத்தக்கவர்களல்லீர். க்ஷத்திரியனுக்கு ஓடுவதைவிட மிக்ககொடியபாவமான செய்கை வேறில்லை. கௌரவர்களே! யுத்ததருமத்தைவிட ஸ்வர்க்கத்திற்குப்போதற்குச் சிறந்தவழி வேறில்லை. நெடுங்காலம் முயன்று அடையப்படும் உலகங்களை யுத்தத்தால் உடனே அடையலாம்' என்று கூறினான்.

அவ்வரசனுடைய அந்தவசனத்தை மஹாரதர்களான க்ஷத்திரியர்கள் புகழ்ந்து அபஜயத்தைப் பொறுக்காதவர்களாகவும் பராக்ரமத்தை வெளியிடுவதில் உறுதியுள்ளவர்களாகவும் பாண்டவர்களைக்குறித்து மீண்டும் எதிர்த்துச் சென்றார்கள். பிறகு, மறுபடியும் உம்மைச்சேர்ந்தவர்களுக்கும் சத்துருக்களுக்கும் அதிகபயங்கரமானதும் தேவாஸூர யுத்தத்திற்கொப்பானதுமான யுத்தம் தொடங்கிற்று. மஹாராஜரே! உமது குமாரனான துரியோதனன், யுதிஷ்டிரரைத் தலைவராகக்கொண்ட பாண்டவர்களைக் குறித்து எல்லாச்சேனைகளுடனும் சென்றான்.


நடத்தப்படுவதுபோலக் கிருஷ்ணனால் நடத்தப்படுகின்றவனும் அஸ்
 திரங்களில் ஸமர்த்தனுமான அர்ஜுனன் உன்னுடைய அந்தச்சேனை
 யைப் பின்பனிக்காலத்தின் முடிவாகிய வேளிற்காலத்தில் பெரு
 நெருப்பானது காட்டை எரிப்பதுபோல எரித்தான். சேனைகளில்
 பிரவேசிக்கின்றவனும் மஹேந்திரனுக்கு நிகரான ஒளியையுடைய
 வனும் சேனையை அதிகமாகக் கலக்குகின்றவனும் அரசர்களைப் பயப்
 படுத்துகின்றவனுமான தனஞ்சயனைத் தாமரையோடையைக் கலக்கு
 கின்ற யானையைப்போலக் கண்டோம். அவ்வாறே, வில்லின் ஒலி
 யால் யுத்தவீரர்களைப் பயமுறுத்துகின்ற இப்பாண்டவனை, மான்
 களுடைய கூட்டங்களைப் பயமுறுத்துகின்ற சிங்கத்தைப்போல மறு
 படியுங் கண்டோம். எல்லா உலகங்களுள்ளும் பெரியவில்லாளி
 களும், விற்பிடித்த எல்லா வீரர்களுள்ளும் சிறந்தவர்களும் கவச
 மணிந்தவர்களுமான கிருஷ்ணர்ஜுனரிருவர்களும் ஜனங்களுடைய
 நடுவில் விசேஷமாகப் பிரகாசித்தார்கள். பாரத! போரில் நான்கு
 புறத்திலும் போர்புரிகின்றவர்களுக்கு இன்றுடன் பதினேழுநாள்
 அதிகோரமான யுத்தம் நடந்துவிட்டது. காற்றினால் அலைக்கப்
 பட்ட சரத்கால மேகமண்டலங்கள்போலச் செல்லுகின்ற அர்ஜுன
 னால் உன்னுடைய படைகள் நாற்புறங்களிலும் சிதறஅடிக்கப்படு
 கின்றன. மஹாராஜனே! பெரிய கடலில் உடைபட்டு அமிழ்கின்ற
 அந்தக்கப்பலைப்போல உன் சேனையை ஸவ்யஸாசி அதிகமாக நடுக்க
 மடையுட்படி செய்துவிட்டான். உன்னுடைய ஸூதபுத்திரன்
 எங்கே சென்றான்? புத்திரனுடன்கூடிய துரோணர் எங்கே?
 நானும் எங்கே? நீயும் எங்கே? அவ்வாறே, ஹ்ருதிகனுடைய குமார
 னான கிருதவர்மாவும் எங்கே? ஸகோதரர்களுடன்கூடிய உனது
 பிராதாவான துச்சாஸனனும் எங்கே? அரசனே! ஜயத்ரதன் அர்
 ஜுனனுடைய பாணங்களுக்கு இலக்கான இடத்தை அடைந்திருப்
 பதைக்கண்டு உன்னுடைய ஸம்பந்திகள் பிராதாக்கள் துணைவர்கள்
 அவ்வாறே மாதுலர்கள் அனைவர்களும் பார்த்துக்கொண்டிருக்கும்
 பொழுதே விக்ரமத்தை வெளியிட்டு உலகத்தைத் தலையில் மிதித்து
 அந்த ஜயத்ரதனைக் கொன்றான். மிகுதியான எதை நாம் பிடிப்
 பாக்கொள்வோம்? இவ்வுலகில் பாண்டவனை ஜயிக்கக்கூடிய மனி
 தன் எவன் இருக்கிறான்? மஹாத்மாவான அந்த அர்ஜுனனுடைய
 திவ்யாஸ்திரங்கள் அறியப்பட்டிருக்கின்றன. காண்டீவத்தின் ஒலி
 யானது நம்முடைய தைரியங்களைக் கவருகின்றதன்றோ? நாய
 கனை இழந்த இந்தச் சேனையானது, சந்திரனையிழந்த ராத்திரி

போலவும், யானையினால் முறிக்கப்பட்ட மரங்களை யுடையதும் நீர் வற்றியிருக்கின்றதுமான நதி போலவும் எனக்குத் தோன்றுகின்றது. தலைவனழிக்கப்பட்ட சேனையில், வெள்ளைக் குதிரை களை யுடையவனும் மஹாராஜனுமான அர்ஜுனன் உலர்ந்த காடுகளில் மூள்கின்ற நெருப்புப்போல இஷ்டப்படி. ஸஞ்சரிக்கப்போகின்றான். ஸாத்யகி பீமஸேனன் இவ்விருவர்களுடைய வேகமானது எல்லாமலைகளையும் பிளக்கும்; கடல்களையும் வற்றச் செய்யும். ஜனங்களுக்கு நாதனே! பீமஸேனன், சபையின்டுவில் சொல்லிய வாக்கியங்களையெல்லாம் பயனுள்ளனவாகச் செய்தான்; மறுபடியும் செய்யவும் போகின்றான். அப்பொழுது, கர்ணன் நேரிலிருக்கும் போது, பாண்டவர்களால் காக்கப்பட்டதும், (எவ்விதத்தாலும்) அணுகமுடியாததுமான சேனையானது, காண்டீவத்தை வில்லாகக் கொண்ட அர்ஜுனனால் அணிவகுத்துக் காக்கப்பட்டது. நல்லோர்களான பாண்டவர்கள் விஷயத்தில் அப்படிப்பட்ட எந்தக் கெட்ட செய்கைகள் காரணமின்றி உங்களால் செய்யப்பட்டனவோ, அவைகளுடைய பயன் உங்களை வந்து அடைந்து விட்டது. பரதர்களுள் சிறந்தவனே! அப்பா! உன்னால் உன்பொருட்டு முயற்சியினால் எல்லா உலகமும் அப்படிப்பட்ட வீரர்கூட்டங்களும் உன் ஆன்மாவும் ஸம்சயத்தை அடைந்து விட்டன. துரியோதனா! நீ உன் ஆத்மாவைப் பாதுகாத்துக்கொள். எல்லாவற்றிற்கும் ஆத்மாவே ஆதாரம். அப்பா! பாத்திரமுடைந்துபோனால் அதிலுள்ள வஸ்துவானது திசைகளிற் செல்லுகின்றது. குறைவுபட்டவன், தனக்குச் சமானனோடும் விருத்தி அடைகின்றவனோடும் ஸந்தியைச் செய்துகொள்ளவேண்டும். விருத்தியடைகின்றவன் குறைந்தவனோடு சண்டை செய்யவேண்டும். இந்தநீதி பிருகஸ்பதியினுடையது. அப்படிப்பட்ட நாம் பாண்டுபுத்திரர்களைக்காட்டிலும் பலத்தினாலும் சக்தியினாலும் கீழ்ப்பட்டிருக்கின்றோம். பிரபுவே! இப்பொழுது பாண்டுபுத்திரர்களோடு உனக்குச் சந்தியே தகுந்ததென்று எண்ணுகிறேன். எவன் நன்மையை அறியவில்லையோ க்ஷேமத்தை அவமதிக்கின்றானோ அவன் ராஜ்யத்தினின்று விரைவாக நழுவுகிறான்; நன்மையையும் அடைகிறதில்லை. அரசனே! அரசனைப் பணிந்து, நாம் ராஜ்யத்தை அடைவோமாகில் நன்மை உண்டாகும். மூடத்தன்மையால் அவமானத்தை அடைவது நன்று அன்று. விசித்திரவீரியன்குமாரரான திருதராஷ்டிரரதுவார்த்தையாலும், கோவிந்தரது வார்த்தையாலும் இயற்கையில் இரக்க

முள்ளவனான யுதிஷ்டிரன் உன்னை ராஜ்யத்தில் ஸ்தாபிப்பான். எவரையும் தனக்குப் பகைவராக நினைவாத யுதிஷ்டிரன் பெர்யோர்களது பணிவிடையில் பற்றுதலுள்ளவன். தார்மிகனான அவன் திருதராஷ்டிரரது வார்த்தையை அவமதிக்கமாட்டான். பிராதாக்களும் இந்தயுதிஷ்டிரனுடைய வார்த்தையை நடத்துவார்கள். இதில் ஐயமில்லை. வாஸுதேவர் எதைப்பற்றித் தோல்வியடையாத அரசனான தருமநந்தனைக்குறித்துக் கூறுவாரோ அதை அர்ஜுனனும் பீமஸேனனும் மற்ற எல்லோரும் ஸம்சயமில்லாமல் செய்வார்கள். தர்மபுத்ரனுடைய வார்த்தையை ஸ்ரீவாஸுதேவரும் மீறிநடக்கமாட்டார். தர்மபுத்ரனும், திருதராஷ்டிரர் வாஸுதேவர் இவர்களுடையவார்த்தையை மீறிநடக்கமாட்டானென்று நான் எண்ணுகிறேன். பார்த்தர்களோடு சண்டைசெய்யாமலிருக்கிறதாகிற இது உனக்கு நலமென நான் நினைக்கின்றேன். தீனத்தன்மையாலாவது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டுமென்றாவது நான் உனக்குச் சொல்லவில்லை. ராஜனே! உன்னைக்குறித்து இதமானதைக் கூறுகிறேன். அதனை நீ பிராணனைவிடும் நிலைமையை அடையும் போது நினைப்பாய்' என்றார். இவ்விதம், முதியவரும் சாரத்வதருமான கிருபாசாரியர் இந்தவசனத்தைப் புலம்பிச் சூடாகப் பெருமூச்சுவிட்டுக்கொண்டு துக்கித்தார்; மயக்கத்தையும் அடைந்தார்.

நான்காவது அத்தியாயம்.

ச ல் ய வ த ப் ர் வ ம். (தோடர்ச்சி.)



(துரியோதனன் கிருபரைப்பார்த்துக் காரணங்களைக்கூறிப் பாண்டவர்களோடு சந்தியை மறுத்தது.)

அரசரே! பிறகு, தவமுடையவரான கிருபாசாரியரால் இவ்வாறு சொல்லக்கேட்ட அரசன், தீர்க்கமாயும் உஷ்ணமாயும் பெருமூச்சுவிட்டுக்கொண்டு பேசாமலிருந்தான். பெரியமனமுடையவனும் பகைவர்களைவாட்டுபவனுமான அந்த உமதுகுமாரன், பிறகு, ஒருமுகூர்த்தம் ஆலோசித்துச் சரத்துவானின் புத்திரரான கிருபாசாரியரைப்பார்த்துப் பின்வரும் வாக்கியத்தை உரைக்கலானான்:

'உயிரையிழக்கத்துணிந்து போர்புரிகின்ற ஆப்தரான உம்மால் சொல்லத்தக்கவையனைத்தையும் நான் கேட்டேன். எல்லாக்காரியமும் உம்மால் செய்யப்பட்டன. படைகளில் துழைகின்றவரும்,

மஹாரதர்களும் அதிககாந்தியுள்ளவர்களுமான பாண்டவர்களோடு போர்புரிகின்றவருமான உம்மை உலகம் பார்த்திருந்தது. அன் புடையவரான நீர் சொல்லியதைக் கேட்டேன். சாகப்போகிறவ னுக்கு மருந்து எப்படி ருசிக்காதோ அப்படியே அவை அனைத்தும் எனக்குப் பிரியத்தை உண்டிபண்ணவில்லை. மிக்க புஜபலமுள்ள வரே! பிராம்மனோத்தமரே! ஹேதுக்களோடும் காரணங்களோடும் கூடினதும் நன்மையானதும் சிறந்ததும் உம்மால் சொல்லப்பட்டது மான இவ்வார்த்தையானது எனக்கு ருசிக்கவில்லை. ராஜ்யத்தினின்று விலக்கப்பட்ட அந்தத் தருமநந்தனன் நம்மிடத்தில் எவ்வாறு விசுவா ஸம் வைப்பான்? மேலும், பெருந்தனமுள்ளவனும் அரசனாயிருந்தவ னுமான தருமநந்தனன் சூதாட்டத்தில் நம்மால் தோல்வியடைவிக்கப் பட்டான். அவன் எவ்வாறு என்வாக்கியங்களை மறுபடியும் நம்பு வான்? பார்த்தனுக்கு நன்மையைச் செய்வதில் ஆசையுள்ளவனும் அவ் வாறே தூதாகவந்தவனும் ஹ்ருஷீகேசனுமான கிருஷ்ணன் (என்னால்) வஞ்சிக்கப்பட்டான். அந்தக் காரியம் ஆலோசிக்கப்படவில்லை. ப்ராம்ம ணரே! அந்தக்கிருஷ்ணனும் என்வார்த்தையை எப்படி அபிமானிப் பான்? ஸபைநிஷில் அழைக்கப்பட்ட துரௌபதி புலம்பினதையும் அவ்வாறே நாம் நாட்டைக்கவர்ந்ததையும் கிருஷ்ணன் பொறுக்க மாட்டான். பிரபுவே! 'கிருஷ்ணர்ஜுனர்களிருவரும் ஒரே உயிரை உடையவர்கள்; ஒருவரையொருவர் பற்றி நிற்பவர்கள்' என்று முன்பு கேட்டவார்த்தையை இப்பொழுது காண்கின்றேன். கேச வன், ஸகோதரியின் புத்திரனான அபிமன்யு கொல்லப்பட்டதைக் கண்டு நித்திரையிலும் துயரப்படுகிறான். நாம் அவன்விஷயத்தில் தீங்கைச் செய்திருக்கின்றோம். அவன் எனக்கு நன்மையை எவ்வாறு செய்வான்? அர்ஜுனன் அபிமன்யுவின் நாசத்தால் வருத்தமுற்றிருக்கிறான். வேண்டப்பட்டாலும், அந்த அர்ஜுனன் எனக்கு நன்மையைச் செய்வதில் எவ்வாறு முயற்சியைச் செய்வான்? மஹாபலசாலியும் பாண்டவர்களுள் இடைப்பட்டவனுமான பீமஸே னன் கொடியவன். அவனால், கொடுமையாகச் சபதம் செய்யப்பட்டிருக்கிறது. அவன் யுத்தத்தில் தோல்வியடைந்தாலும் அடைவான்; வணங்கமாட்டான். வீரர்களும் இரட்டையர்களுமான அந்த நகுல ஸஹதேவர்களிருவர்களும் கத்தியைக்கட்டியவர்களும் கவசத்தைப் பூண்டவர்களுமாயிருந்து வைரத்தைப் பாராட்டிக்கொண்டிருக்கின்ற னர்; யமன்போன்றவர்களாயுமிருக்கின்றனர். ப்ராம்மனோத்தமரே! என்னோடு திருஷ்டத்யும்னனும் சிகண்டியும் வைரங்கொண்டிருக்

கின்றனர். அவ்விருவரும் எவ்வாறு எனக்கு நன்மையைச் செய்ய முயல்வார்? எல்லாஜனங்களும் பார்த்துக்கொண்டிருந்தபொழுதே, ஒற்றைத்துணியை உடுத்தவளும் வீட்டுக்குவிலக்கானவளுமான திரௌபதி துச்சாஸனனால் சபைநடுவே மிகுந்த துன்பத்திற்கு உள் படுத்தப்பட்டாள். அவ்வாறு அந்தப்பாஞ்சாலி துகிலையிழந்ததையும் எளிமையடைந்ததையும் பாண்டவர்கள் இன்னும் நினைக்கின்றார்கள். பகைவரை வாட்டுபவர்களான அப்பாண்டவர்கள் யுத்தத்தினின்று தடுக்கப்படுதற்கு அஸாத்தியமானவர்கள். எப்பொழுது திரௌபதி துன்பப்படுத்தப்பட்டாளோ அதுமுதல் அவள் துயரத்தால் என்விநாசத்தின்பொருட்டும் தன் கணவர்களின் காரியவித்தியின்பொருட்டும் உக்ரமான தவம்புரிகிறாள். பகைமுடிக்கும்வரையில் எப்பொழுதுமே அவள் பூமியில் படுக்கிறாள். வாஸுதேவனுடையசகோதரியான ஸுபத்திரையும், மானத்தையும் கர்வத்தையும்விட்டு கிருஷ்ணைக்கு அடிமைபோலாகி எப்பொழுதும் பணிவிடைசெய்துவருகிறாள். இவ்வாறாக, எல்லாம் மேற்பட்டிருக்கின்றன; எவ்விதத்தாலும் தணியா. அபிமன்யுவின் நாசத்தினால் அவன் எவ்வாறு என்னால் சந்திசெய்துகொள்ளத் தக்கவன்? அரசனாகவிருந்தநான் கடல்குழந்தபூமியை அனுபவித்து (இப்பொழுது) பாண்டவர்களுடைய அருளால் ராஜ்யத்தை எவ்வாறு அனுபவிப்பேன்? அரசர்களுக்கு மேன்மேல் சூரியன்போலப் பிரகாசித்துக்கொண்டிருந்த நான் தாஸன்போல் யுதிஷ்டிரனுக்குப்பின் எவ்வாறு பின்தொடர்ந்து செல்வேன்? நான் தானாகப் போகங்களை அனுபவித்துக்கொண்டும் மிகுதியான தானங்களைக் கொடுத்திக்கொண்டு மிகுந்து இப்பொழுது கிருபணர்களுடன் சேர்ந்து, எளிய ஜீவனத்தை எவ்வாறு அடைவேன்? நேசத்துடன் இதமாக உம்மால் உரைக்கப்பட்ட உம்முடைய வாக்யத்தில் நான் அஸூயைப் படவில்லை. பகைவர்களைத் தவிக்கச்செய்கின்றவரே! எவ்விதந்தினாலும் நான் சந்தியை இச்சமயத்திற்கு உசிதமென எண்ணவில்லை. கடும்போர் புரிவதால் பகைவர்களை வெல்வதே நல்ல நீதியென்று எண்ணுகிறேன். ஆண்மையற்றவன்போலிருப்பதற்கு இது ஸமயமன்று. கடும்போர்புரிவதற்கே நமக்குச் சமயம்நேர்ந்திருக்கின்றது. நான் அநேகம் யஜ்ஞங்களால் தேவர்களை நன்றாகப் பூஜித்திருக்கின்றேன்; ப்ராம்மணர்களுக்குத் தக்ஷிணைகளும் கொடுத்திருக்கிறேன்; காமபோகங்களும் அனுபவித்திருக்கிறேன்; வேதங்களைக் கேட்டிருக்கிறேன்; பகைவர்களுடைய முடியில் * வாஸ

* முடியின்மேல் காலை வைத்தேன், என்பதுகருத்து.

மஹாரதர்களும் அதிககாந்தியுள்ளவர்களுமான பாண்டவர்களோடு போர்புரிகின்றவருமான உம்மை உலகம் பார்த்திருந்தது. அன் புடையவரான நீர் சொல்லியதைக் கேட்டேன். சாகப்போகிறவ னுக்கு மருந்து எப்படி ருசிக்காதோ அப்படியே அவை அனைத்தும் எனக்குப் பிரியத்தை உண்டிபண்ணவில்லை. மிக்க புஜபலமுள்ள வரே! பிராம்மனோத்தமரே! ஹேதுக்களோடும் காரணங்களோடும் கூடினதும் நன்மையானதும் சிறந்ததும் உம்மால் சொல்லப்பட்டது மான இவ்வார்த்தையானது எனக்கு ருசிக்கவில்லை. ராஜ்யத்தினின்று விலக்கப்பட்ட அந்தத் தருமநந்தனன் நம்மிடத்தில் எவ்வாறு விசுவா ஸம் வைப்பான்? மேலும், பெருந்தனமுள்ளவனும் அரசனாயிருந்தவ னுமான தருமநந்தனன் சூதாட்டத்தில் நம்மால் தோல்வியடைவிக்கப் பட்டான். அவன் எவ்வாறு என்வாக்கியங்களை மறுபடியும் நம்பு வான்? பார்த்தனுக்கு நன்மையைச் செய்வதில் ஆசையுள்ளவனும் அவ் வாறே தூதாகவந்தவனும் ஹ்ருஷீகேசனுமான கிருஷ்ணன் (என்னால்) வஞ்சிக்கப்பட்டான். அந்தக் காரியம் ஆலோசிக்கப்படவில்லை. ப்ராம்ம ணரே! அந்தக்கிருஷ்ணனும் என்வார்த்தையை எப்படி அபிமானிப் பான்? ஸபைநிஷில் அழைக்கப்பட்ட துரௌபதி புலம்பினதையும் அவ்வாறே நாம் நாட்டைக்கவர்ந்ததையும் கிருஷ்ணன் பொறுக்க மாட்டான். பிரபுவே! 'கிருஷ்ணர்ஜுனர்களிருவரும் ஒரே உயிரை உடையவர்கள்; ஒருவரையொருவர் பற்றி நிற்பவர்கள்' என்று முன்பு கேட்டவார்த்தையை இப்பொழுது காண்கின்றேன். கேச வன், ஸகோதரியின் புத்திரனான அபிமன்யு கொல்லப்பட்டதைக் கண்டு நித்திரையிலும் துயரப்படுகிறான். நாம் அவன்விஷயத்தில் தீங்கைச் செய்திருக்கின்றோம். அவன் எனக்கு நன்மையை எவ்வாறு செய்வான்? அர்ஜுனன் அபிமன்யுவின் நாசத்தால் வருத்தமுற்றிருக்கிறான். வேண்டப்பட்டாலும், அந்த அர்ஜுனன் எனக்கு நன்மையைச் செய்வதில் எவ்வாறு முயற்சியைச் செய்வான்? மஹாபலசாலியும் பாண்டவர்களுள் இடைப்பட்டவனுமான பீமஸே னன் கொடியவன். அவனால், கொடுமையாகச் சபதம் செய்யப்பட்ட டிருக்கிறது. அவன் யுத்தத்தில் தோல்வியடைந்தாலும் அடைவான்; வணங்கமாட்டான். வீரர்களும் இரட்டையர்களான அந்த நகுல ஸஹதேவர்களிருவர்களும் கத்தியைக்கட்டியவர்களும் கவசத்தைப் பூண்டவர்களுமாயிருந்து வைரத்தைப் பாராட்டிக்கொண்டிருக்கின்ற னர்; யமன்போன்றவர்களாயுமிருக்கின்றனர். ப்ராம்மனோத்தமரே! என்னோடு திருஷ்டத்யும்னனும் சிகண்டியும் வைரங்கொண்டிருக்

கின்றனர். அவ்விருவரும் எவ்வாறு எனக்கு நன்மையைச் செய்ய முயல்வார்? எல்லாஜனங்களும் பார்த்துக்கொண்டிருந்தபொழுதே, ஒற்றைத்துணியை உடுத்தவளும் வீட்டுக்குவிலக்கானவளுமான திரௌபதி துச்சாஸனனால் சபைநடுவே மிகுந்த துன்பத்திற்கு உள் படுத்தப்பட்டாள். அவ்வாறு அந்தப்பாஞ்சாலி துகிலையிழந்ததையும் எளிமையடைந்ததையும் பாண்டவர்கள் இன்னும் நினைக்கின்றார்கள். பகைவரை வாட்டுபவர்களான அப்பாண்டவர்கள் யுத்தத்தினின்று தடுக்கப்படுதற்கு அஸாத்தியமானவர்கள். எப்பொழுது திரௌபதி துன்பப்படுத்தப்பட்டாளோ அதுமுதல் அவள் துயரத்தால் என்விநாசத்தின்பொருட்டும் தன் கணவர்களின் காரியஸித்தியின்பொருட்டும் உக்ரமான தவம்புரிகிறாள். பகைமுடிக்கும்வரையில் எப்பொழுதுமே அவள் பூமியில் படுக்கிறாள். வாஸுதேவனுடையசகோதரியான ஸுபத்தரையும், மானத்தையும் கர்வத்தையும்விட்டு கிருஷ்ணைக்கு அடிமைபோலாகி எப்பொழுதும் பணிவிடைசெய்துவருகிறாள். இவ்வாறாக, எல்லாம் மேற்பட்டிருக்கின்றன; எவ்வதத்தாலும் தணியா. அபிமன்யுவின் நாசத்தினால் அவன் எவ்வாறு என்னால் சந்திசெய்துகொள்ளத் தக்கவன்? அரசலாகவிருந்தநான் கடல்குழந்தபூமியை அனுபவித்து (இப்பொழுது) பாண்டவர்களுடைய அருளால் ராஜ்யத்தை எவ்வாறு அனுபவிப்பேன்? அரசர்களுக்கு மேன்மேல் சூரியன்போலப் பிரகாசித்துக்கொண்டிருந்த நான் தாஸன்போல் யுதிஷ்டிரனுக்குப்பின் எவ்வாறு பின்தொடர்ந்து செல்வேன்? நான் தானாகப் போகங்களை அனுபவித்துக்கொண்டும் மிகுதியான தானங்களைக் கொடுத்துக்கொண்டு மிகுந்து இப்பொழுது கிருபணர்களுடன் சேர்ந்து, எளிய ஜீவனத்தை எவ்வாறு அடைவேன்? நேசத்துடன் இதமாக உம்மால் உரைக்கப்பட்ட உம்முடைய வாக்யத்தில் நான் அஸூயைப் படவில்லை. பகைவர்களைத் தவிக்கச்செய்கின்றவரே! எவ்வதத்தினாலும் நான் சந்தியை இச்சமயத்திற்கு உசிதமென எண்ணவில்லை. கடும்போர் புரிவதால் பகைவர்களை வெல்வதே நல்ல நீதியென்று எண்ணுகிறேன். ஆண்மையற்றவன்போலிருப்பதற்கு இது ஸமயமன்று. கடும்போர்புரிவதற்கே நமக்குச் சமயம்நேர்ந்திருக்கின்றது. நான் அநேகம் யஜ்ஞங்களால் தேவர்களை நன்றாகப் பூஜித்திருக்கின்றேன்; ப்ராம்மணர்களுக்குத் தக்ஷணைகளும் கொடுத்திருக்கிறேன்; காமபோகங்களும் அனுபவித்திருக்கிறேன்; வேதங்களைக் கேட்டிருக்கிறேன்; பகைவர்களுடைய முடியில் * வாஸ

* முடியின்மேல் காலை வைத்தேன், என்பதுகருத்து.

மும் செய்தேன்; ஐயன்மீர்! என்னுடைய வேலைக்காரர்களை நன்றாகப் போஷித்தேன்; தீனஜனங்களைக் கரையேற்றியும் விட்டேன். ப்ராம்மணோத்தமரே! நான் இப்பொழுது பாண்டவர்களை நோக்கி எவ்வித வார்த்தையைக் கூறுவதென்பதை அறியேன். சத்துரு ராஜ்யங்கள் என்னால் ஜயிக்கப்பட்டன. சொந்த ராஜ்யம் நன்றாகக் காக்கப்பட்டது. பற்பல போகங்களும் அனுபவிக்கப்பட்டன. அறம்பொருளின்பங்களும் என்னால் அனுஷ்டிக்கப்பட்டன. பிதிருக்கள் ஸ்ஷத்திரியதர்மம் இவ்விரண்டின் விஷயமான கடன்களைத் தீர்த்துக்கொண்டுவிட்டேன். இனி, இவ்வுலகத்தில் நிச்சயமாக ஸுகம் கிடையாது. ராஜ்யம் ஏது! கீர்த்தி ஏது! இவ்வுலகத்தில் கீர்த்தியொன்றே தேடத்தக்கது. அதுவும் யுத்தத்தால் தேடத்தக்கதேயொழிய வேறு விதத்தால் இல்லை. ஸ்ஷத்திரியனுக்கு (யுத்தம் செய்யாமல்) வீணானமரணமென்பது இகழப்பட்டிருக்கிறது. வீட்டில் படுக்கையில் மரணமென்பது மிக்க பெரிதான அதர்மம். எந்த அரசன் அரசன்யத்திலாவது யுத்தத்திலாவது சரீரத்தையிழப்பானே அவன் மஹாயஜ்ஞங்களைச் செய்வதினால் உண்டாகக்கூடிய பெருமையை அடைகிறான். எவன் வியாதியினால் பீடிக்கப்பட்டும் ஜரையினால் ஆக்ரமிக்கப்பட்டும் தீனமாகப் புலம்பிக்கொண்டு, புலம்புகின்ற ஞாதிகளுடைய மத்தியில் மரணமடைகிறானே அவன் ஆண்பிள்ளையாகான். பற்பலபோகங்களை இழந்து உத்தமகதியை அடைந்திருப்பவர்களுடன் ஸாலோக்யத்தை நல்லயுத்தத்தினால் இப்பொழுது நான் அடைவேன். சூரர்களும் நல்ல ஒழுக்கமுடையவர்களும் யுத்தங்களில் திரும்பாதவர்களும் புத்திசாலிகளும் ஸத்யஸந்தர்களும் யாகங்களால் தேவர்களைப் பூஜிக்கின்றவர்களும் சஸ்திரங்களால் ஏற்படுத்தப்பட்ட அவ்ருதத்தினால் பரிசுத்தர்களுமான எல்லாவீரர்களுக்கும் ஸ்வர்க்கத்தில் வாஸமானது நிச்சயம். யுத்தத்தில் (போர்புரிகின்ற வீரர்களை) அப்ஸரஸ்திரீகளுடைய கூட்டங்கள் நிச்சயமாக ஸந்தோஷத்துடன் பார்க்கின்றன. தேவஸபையில் பூஜிக்கப்பட்டவர்களும், அப்ஸரஸுகளால் நாற்புறத்திலும் சூழப்பட்டவர்களும், ஸ்வர்க்கத்தில் சந்தோஷிக்கின்றவர்களுமான மனிதர்களை நிச்சயமாகப் பித்ருக்கள் பார்க்கிறார்கள். தேவர்களாலும் புறங்காட்டாதவர்களான சூரர்களாலும் செல்லப்பட்டதும், வயதுசென்ற பிதாமஹராலும் புத்திசாலியான துரோணசார்யராலும் ஜயத்ரதனாலும் கர்ணனாலும் அவ்வாறே துச்சாஸனனாலும் செல்லப்பட்டிருப்பதுமான அந்தவழியில் நாமும் ஏறப்போகிறோம். என்னிமித்தமாக இந்தயுத்தத்தில் முயன்றவர்க

னும் சூரர்களுமான அரசர்கள் பாணங்களால் விசேஷமாகக் காயப் படுத்தப்பட்டு ரக்தத்தினால் மேனி நனைக்கப்பட்டும் கொல்லப்பட்டும் பூமியில் படுத்திருக்கிறார்கள். உத்தமமான அஸ்திரங்களை அறிந்தவர்களும் சாஸ்திரங்களிற் சொல்லப்பட்டபடி யாகங்களால் தேவதைகளை ஆராதித்தவர்களுமான சூரர்கள் யுத்தமுறைப்படி உயிரையிழந்து ஸ்வர்க்கத்தில் வீற்றிருக்கின்றார்கள். அவர்களால் ஸ்வயமாக ஏற்படுத்தப்பட்டிருக்கிற வழியானது மீண்டும் (நடக்கப்படாமல் போமாகில்) பிரவேசிக்க முடியாததாகிவிடும். விழுகின்றவர்களும் மஹாவேகமுள்ளவர்களுமான சூரர்களோடு இவ்விடத்தினின்று நல்லகதியை அடையப்போகிறேன். எந்தச் சூரர்கள் எனக்காகக் கொல்லப்பட்டார்களோ அவர்களால் செய்யப்பட்ட செய்கையை நினைக்கின்றவனும் அந்தக்கடனைத் திருப்பிக்கொடுப்பவனுமான நான் ராஜ்யத்தில் மனத்தைச்செலுத்தவில்லை. தோழர்களையும் பிராதாக்களையும் பிதாமஹர்களையும் விழும்படிசெய்துவிட்டு நான் உயிரைக் காப்பாற்றிக்கொள்வேனாகில் உலகம் நிச்சயமாக என்னை இகழும். உறவினர்களாலும் விசேஷித்துத் தோழர்களாலும் விடப்பட்டிருக்கின்ற எனக்குப் பாண்டவனைப்பணிந்து அடையப்படும் ராஜ்யமானது எவ்விதமாக இருக்கும்? அப்படிப்பட்டநான், இந்தஉலகத்திற்கு இவ்விதமான அவமானத்தை ஏற்படுத்தி நல்லயுத்தத்தினால் கொல்லப்பட்டு ஸ்வர்க்கத்தை அடையப்போகிறேன். இது வேறுவிதம் ஆகாது' என்று சொன்னான்.

துரியோதனன் இவ்வாறு கூறவே, எல்லாக்கூத்திரியர்களும் அவனுடையவார்த்தையைப் புகழ்ந்து அரசனான அவனை நோக்கி, 'நல்லது, நல்லது' என்றுசொன்னார்கள். எல்லோரும் தோல்வியைப்பற்றி விசனப்படாதவர்களும் பராக்ரமத்தில் மனத்தைச் செலுத்தினவர்களும் போர்புரிவதில்உறுதியுள்ளவர்களும் மனத்தில்ஊக்கமுள்ளவர்களுமானார்கள். பிறகு, யுத்தத்தினால் ஸந்தோஷிக்கின்றஎல்லாக்கொளரவர்களும் குதிரைகளைத் தேற்றிச் சிறிது குறைய இரண்டி யோஜனைதூரத்திற் சென்று எதிர்த்து நின்றார்கள். அவர்கள், திறந்த வெளியும் மரங்களில்லாததும் பரிசுத்தமானதும் மங்களகரமுமான இமயமலையினுடைய தாழ்வரையில் சிவந்தநிறமுள்ள ஸரஸ்வதி நதியையடைந்து அதன்ஜலத்தில் குளிக்கவும் அதனைப் பருகவும் செய்தார்கள். பிறகு, அவர்கள் உம்முடையயுத்திரனால் உண்டுபண்ணப்பட்ட உற்சாகத்துடன் நாற்புறங்களிலும் இருந்தார்கள். அரசரே! எல்லா அரசர்களும், காலனால் தூண்டப்பட்டவர்களாக அப்பொழுது ஒருவர் ஒருவருடைய மனத்தைத் தேற்றிக்கொண்டு மீண்டும் திரும்பினார்கள்.

ஐந்தாவது அத்யாயம்.

ச ல் ய வ த ப ர் வ ம் (தோடர்ச்சி.)



(துரியோதனன் அஸ்வத்தாமாவைச் சேனுபதியாக வேண்டினதும்,
அவர் சல்யனைச் சேனுபதியாக்கிச் சொல்லியதும்
துரியோதனன் சல்யனைச் சேனுபதியாக
வேண்டினதும்.)

பிறகு, யுத்தத்தினால் களிப்பவர்களான சிறந்தயுத்தவீரர்களெல்லாரும் இமயமலையின் தாழ்வரையில் நின்றுகொண்டு ஆங்காங்கு ஒன்றுகூடினார்கள். சல்யன், சித்திரஸேனன், மஹாரதனான சகுனி, அஸ்வத்தாமா, கிருபர், ஸாத்வதனான கிருதவர்மா, ஸுஷேணன், அரிஷ்டஸேனன், வீர்யவானான திருதஸேனன், ஜயத்ஸேனன் இந்த அரசர்களெல்லாரும் அங்கு இரவில் வாஸம்பண்ணினார்கள். யுத்தத்தில் வீரனானகர்ணன் கொல்லப்பட்டவுடன், ஜயத்தால் விளங்கும் பாண்டவர்களால் பயப்படுத்தப்பட்ட உமதுகுமாரர்கள் இமயமலையைத்தவிர வேறிடத்தில் ஸுகம்பெறவில்லை. ராஜரே! அவர்கள் அவ்விடத்தில் ஒன்றுகூடி யுத்தத்தில் முயற்சியுள்ளவர்களாகச் சல்யனுடைய முன்னிலையில் ராஜாவான துரியோதனை அப்பொழுது விதிப்படி பூஜித்து, 'எவனால் நாம் யுத்தத்தில் பாதுகாக்கப்பட்டுப் பகைவரைஜயிப்போமோ அப்படிப்பட்டசேனுபதியை ஏற்படுத்திக் கொண்டு நீ பகைவரோடு போர்புரியக்கடவாய்' என்று கூறினார்கள். பிறகு, உமதுகுமாரனான துரியோதனன், தேரில்வீற்றிருந்துகொண்டு, ரதிகசிரேஷ்டருள் சிறந்தவரும், எல்லாயுத்தங்களுடைய தன்மைகளையும் அறிந்தவரும், யுத்தத்தில் யமனுக்கொப்பானவரும், அழகிய அங்கங்களையுடையவரும், தலையை மூடிக்கொண்டிருப்பவரும், சங்கம்போன்ற கழுத்தையுடையவரும், பிரியமாக வசனிக்கின்றவரும், மலர்ந்த தாமரையிதழ்போன்ற கண்களையுடையவரும், புலிபோன்ற முகத்தையுடையவரும், மேருவைப்போலக் கௌரவம் பெற்றவரும், தோள்களாலும் கண்களாலும் நடையாலும் குரலாலும் ருத்திரரது விருஷபத்திற்கொப்பானவரும், பருத்தும் இசைந்தும் நீண்டுமிருக்கின்றகைகளையுடையவரும், அதிகவிசாலமானசிறந்தமார்பையுடையவரும், பலத்தில் அருணனுடைய இளையஸஹோதரனான கருடனுக்கொப்பானவரும், வேகத்தில் காற்றிற்கு நிகரானவரும், காந்தியால் சூரியனுக்கு நேரானவரும், புத்தியால் சுக்கிராசாரியருக்குச் சமான

ரும், காந்தி உருவம் முகஸௌந்தரியம் இம்மூன்றாலும் சந்திரனை யொத்தவரும், பொற்கட்டிக் குவியல்போன்றவரும், இசைந்திருக்கின்ற பொருத்துக்களையுடையவரும், நன்கு உருண்ட தொடைகளையும் இடையையும் முழந்தாள்களையுமுடையவரும், அழகிய கால்களையுடையவரும், சந்தரமான விரல்களையும் நகங்களையுமுடையவரும், பிரம்மதேவரால் குணங்களை நினைத்து நினைத்து முயற்சியினுற்படைக்கப்பட்டிருப்பவரும், எல்லாலக்ஷணங்களும் பொருந்தியவரும், ஸமர்த்தரும், வேதங்களுக்குக் கடல் போன்றவரும், பலத்தினால் சத்துருக்களை ஜயிக்கின்றவரும், பகைவரால் பலங்கொண்டு ஜயிக்க முடியாதவரும், பிரயோகத்திலும் பலத்திலும் ஸம்ஹாரஞ்செய்வதிலும் ப்ராயச்சித்தத்திலும் மனத்தை மிகச்செலுத்தினவரும், சிறந்த மங்களமான வடிவமுள்ளவரும், மந்திரங்களுடைய பிரயோகம் வினியோகம் நினைவுகளை (இயற்கைக்) குணங்களாக உடையவரும், *பத்து அங்கங்களுள்ளதும் நான்குபாதங்களுள்ளதுமான பாணஸ்திரமந்திரத்தை உள்ளபடி அறிந்தவரும், அங்கங்களுடன்கூடினவையும் இதிஹாஸத்தை ஐந்தாவதாகக்கொண்டவையுமான நான்கு வேதங்களையும் நன்குணர்ந்தவரும், அயோனிஜரான துரோணசாரியரால் உக்கிரமான விரதங்களால் முயற்சிசெய்து ஈசுவரரைப்பூஜித்து அயோனியை யான கிருபியினிடம் உண்டுபண்ணப்பட்டவரும், மிக்க தவமுடையவரும், ஒப்பற்ற செய்கையையுடையவரும், பூலோகத்தில் உருவத்தால் சமானமில்லாதவரும், எல்லாவித்தைகளிலும் கரைகண்டவரும், குணங்களுக்குக் கடலாயிருப்பவரும், இகழப்படாதவருமான அந்த அஸ்வத்தாமாவை அடைந்து, 'ஓ! ஆசாரியபுத்திரரே! இப்பொழுது எங்களனைவருக்கும் நீர் பரமகதியாயிருக்கின்றீர். ஆதலால், உம்முடைய கட்டளையால் எவன் எனக்குச் சேனாதிபதியாகலாம்? எவனை முன்னிட்டுக்கொண்டு ஒன்றுகூடி யுத்தத்தில் பாண்டவர்களை ஜயிப்போம்' என்று கேட்டனன்.

அஸ்வத்தாமா, 'குலத்தாலும் உருவத்தாலும் தேஜஸினாலும் கீர்த்தியாலும் ஐசுவரியத்தாலும் நிறைந்தவனும் எல்லாக்குணங்களும் நிறைந்தவனுமான இந்தச்சல்யன் நமக்குச் சேனாதிபதியாக இருக்கட்டும். நன்றியறிவுள்ள இந்தச்சல்யன் தன்மருமக்களை விட்டு விட்டு நம்மைவந்தடைந்தான். இவன் பெரியசேனையையுடையவன்; நீண்டகைகளையுடையவன்; வேறொரு ஸ்கந்தருக்கொப்பானவன். ராஜஸ்ரேஷ்டனே! ஜயிக்கப்படாத ஸுப்ரம்மண்யரைச்

* ஆதிபர்வம் 878-ம் பக்கம் குறிப்பிற்காண்க.

சேனாபதியாக ஏற்படுத்திக்கொண்டு தேவர்களால் எவ்வாறு ஜயமடையப்பட்டதோ அவ்வாறு இந்த அரசனைச் சேனாபதியாக ஏற்படுத்திக்கொண்டு நம்மால் ஜயமடையப்படும்' என்று கூறினார். துரோணபுத்திரர் அவ்வாறு சொல்லியவுடனே, எல்லா அரசர்களும் சல்யனை நான்குபக்கத்திலும் சூழ்ந்து நின்றுகொண்டு ஜயசப்தங்களைக் கூறினார்கள்; யுத்தத்தின்பொருட்டும் புத்தியைச்செலுத்தினார்கள்; அதிக ஆவேசத்தையும் அடைந்தார்கள். பிறகு, துரியோதனன், பூமியில் நின்றுகொண்டு, இரதத்திலிருப்பவனும் யுத்தத்தில் துரோணருக்கும் பீஷ்மருக்கும் சமானனுமான சல்யனை நோக்கிக் கைகுவித்துக்கொண்டு, 'மித்ரர்களிடம் அன்புள்ளவனே! கற்றறிந்த ஜனங்கள் எந்த ஸமயத்தில் மித்திரன் அமித்திரனென்று பரீக்ஷை செய்கிறார்களோ, அப்படிப்பட்டகாலம் இதோ மித்திரர்களுக்கு வந்துவிட்டது. அப்படிப்பட்டவனும் சூரனுமான நீ நமது படைமுகத்தில் சேனாபதியாகவேண்டும். நீ யுத்தத்தை நாடியவுடனே, பாண்டவர்கள் மந்திரிகளுடன் அறிவு சூறைந்தவர்களாவார்கள். பாஞ்சாலர்களும் முயற்சியற்றவர்களாவார்கள்' என்று கூறினான். அப்பொழுது வாக்கியங்களை அறிந்தவனும் மத்ரநாதனுமான சல்யன், துரியோதனனுடைய வார்த்தையைக்கேட்டு அரசர்களின் முன்னிலையில் அரசனைப்பார்த்துப் பின்வரும் வாக்கியத்தை உரைக்கலானான். 'வேந்தனே! குருராஜனே! நீ என்னை எந்தக்காரியத்தில் (ஏற்படுத்த) எண்ணுகின்றாயோ, அதனைச் செய்கிறேன். என்னுயிரும் ராஜ்யமும் செல்வமுமாகிய அனைத்தும் உன் பிரியத்தின் பொருட்டே இருக்கின்றன' என்று கூறினான்.

துரியோதனன், 'மாமா! நிகரில்லாத உன்னை நான் சேனாபதி நிலையில் வரிக்கிறேன். யுத்தஞ்செய்பவருள்சிறந்தவனே! யுத்தத்தில் ஸுப்ரம்மண்யர் தேவர்களைக் காத்ததுபோல அப்படிப்பட்ட நீ எங்களைக் காப்பாயாக. ராஜேந்திர! தேவர்களுள் ஸுப்ரம்மண்யரைப்போல் (நம்முள்) நீ ஸேனாதிபதி ஸ்தானத்தில் அபிஷேகம் செய்துகொள். வீரனே! மஹேந்திரன் அஸுரர்களைக் கொன்றதுபோல நீ யுத்தத்தில் பகைவர்களைக் கொல்' என்று கூறினான்.

ஆருவது அத்யாயம்.

ச ல் ய வ த ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(துரியோதனன் சல்யனைச் சேனாதிபதி ஸ்தானத்தில் அபிஷேகம்
செய்ததும், கேசவர் யுதிஷ்டிரரைச் சல்யனுடைய
வதந்தைச்செய்யச் சொல்லியதும்.)

அரசரே! பிரதாபசாலியான மத்ரராஜன் துரியோதனராஜ
னுடைய இந்தவார்த்தையைக்கேட்டு அவனைப்பார்த்து அப்பொழுது
இந்த வசனத்தைக் கூறலானான். ' துரியோதனா! மிக்க தோள்
வலியமைந்தவனே! வாக்கியங்களையறிந்தவர்களுள் உத்தமனே!
கேள். இதோ தேரில் வீற்றிருப்பவரான எந்தக் கிருஷ்ணர்ஜன
நிருவர்களையும் ரதிகர்களுள் சிறந்தவர்களாக எண்ணுகிறாயோ அந்த
இருவர்களும் புஜபலத்தில் எவ்விதத்தாலும் எனக்கு ஒப்பானவர்
களல்லர். தேவர்களோடும் அஸுரர்களோடும் மனிதர்களோடும்
சேர்ந்து முயல்கின்றபூமண்டலமுமுமையையும்மிக்ககோபங்கொண்ட
நான் யுத்தமுனையில் எதிர்த்துப் போர்புரிவேன். பாண்டவர்களை
எதிர்த்துப் போர்புரிவேனென்னும் விஷயத்தில் ஐயமென்ன?
நான் யுத்தத்தில் பார்த்தர்களையும் வந்திருக்கின்ற ஸோமகர்களையும்
ஜயிப்பேன். யான் உனக்குச் சேனாபதியாவேன். ஸம்சயமில்லை.
எந்த வியூகத்தைச் சத்துருக்கள் ஏற்படுத்த மாட்டார்களோ அந்த
வ்யூகத்தை நான் ஏற்படுத்தப்போகிறேன். துரியோதனா! இதனை
உண்மையாகச் சொல்லுகிறேன். ஸம்சயமில்லை. ராஜனே! நான்
இன்றைத்தினத்திலேயே யுத்தத்தில் எல்லாப் பாஞ்சாலர்களையும்
பாண்டவர்களுடன் சேர்த்துச் சங்கரிக்கப்போகின்றேன்; இல்லா
விடில் கொல்லப்பட்டு ஸ்வர்க்கத்தையாவது அடைவேன். பயமற்றவ
னாக ஸஞ்சரிக்கின்ற என்னை இன்று உலகங்கள் பார்க்கட்டும். இப்
பொழுது எல்லாப் பாண்டவர்களும் ஸாத்யகியும் வாஸுதேவனும்
பாஞ்சாலர்களும் சைத்யர்களும் திரௌபதிசுமாரரனைவரும் திருஷ்ட
த்யும்னனும் சிகண்டியும் எல்லாப் பிரபத்ரகர்களும் என்னுடைய
விக்கிரமத்தையும் வில்லின் மஹாபலத்தையும் இலாகவத்தையும்
அஸ்திர வீரியத்தையும் யுத்தத்தில் இருகைகளின் வன்மையையும்
பார்க்கட்டும். என்னிருகைகளின் வலிமையையும் எனக்கு அஸ்திரங்
களில் எவ்விதமான நிறைவிருக்கின்றதென்பதையும் இன்று பார்த்
தர்களும் சாரணர்களுடன்கூடிய வலித்தர்களும் பார்க்கட்டும். பாண்

டவர்களுடைய ரதிகர்கள் இன்று என்விக்கிரமத்தைக்கண்டு பிரதி செய்வதில் நோக்கமுற்றவர்களாகப் பற்பல காரியங்களைச் செய்வார்கள். இன்று பாண்டவர்களுடைய சைன்யங்களை நான்கு பக்கத்திலும் துரத்தப்போகின்றேன். பிரபுவே! கௌரவனே! உனக்குப் பிரியத்தைச் செய்யவேண்டி நான் யுத்தத்தில் துரோணரையும் பீஷ்மரையும் கர்ணனையும்விட மேலாகப் பராக்கிரமத்துடன்கூடி யுத்தமுனையில் ஸஞ்சரிக்கப்போகின்றேன்' என்று கூறினன். பரதருட்சிறந்தவரே! ராஜரே! மனம் வருந்தியவனும் இவ்வாறு கூறியதைக்கேட்டவனுமான துரியோதனராஜன், பிறகு, சாஸ்திரத்தினால் கண்டறியப்பட்ட விதிப்படி மத்திரநாதனைச் சேனையின் நடுவில் விரைவாக (ஸேனாபதியாக) அபிஷேகஞ்செய்தான். பாரதரே! பிறகு, அந்தச்சல்யன் அபிஷேகஞ்செய்யப்பட்டவுடன், பெரிதான ஸிம்மநாதம் உண்டாயிற்று. உமது படையில், நான்கு வித வாத்தியங்களும் முழக்கப்பட்டன. அவ்வாறே, யுத்தவீரர்களும் மஹாரதர்களான மத்திரர்களும் ஸந்தோஷமுள்ளவர்களானார்கள். யுத்தத்தில் பிரகாசிக்கின்ற அரசனான சல்யனைப்பார்த்து, 'ராஜனே! (பகைவர்களை) ஜயிப்பாயாக. நெடுங்காலம் வாழ்ந்திருப்பாயாக. வந்திருக்கின்ற பகைவர்களைத் தொலைப்பாயாக. உன்னுடைய தோள் வலிமையைத் துணையாகக்கொண்டு மஹாபலசாலியான துரியோதனன் அகண்டபூமண்டலமனைத்தையும் பகைவர்களழிக்கப்பெற்றதாகப் பரிபாலனஞ் செய்யட்டும். தேவர்களோடும் அஸுரர்களோடும் மனிதர்களோடுங்கூடின (உலகங்களை) நீ யுத்தத்தில் ஜயிக்கச் சக்தியுள்ளவனன்றோ? அவ்வாறிருக்க, மரணத்தை ஸ்வபாவமாகக் கொண்ட ஸ்ருஞ்சயர்களையும் ஸோமகர்களையும் இந்த யுத்தத்தில் நீ ஜயிப்பாயென்பதில் ஸம்சயமென்ன விருக்கின்றது?' என்று துதித்தார்கள். இவ்வாறு, நன்குபுகழப்படுகின்றவனும் பலசாலியும் வீரனுமான மத்திரநாதன், மனோதிடமில்லாதவர்களால் அடையமுடியாத தான ஸந்தோஷத்தை அப்பொழுது அடைந்தான். பகைவர் கர்வத்தை அழிப்பவரே! பாரதரே! அவ்வாறு சல்லியன் அபிஷேகஞ் செய்யப்பட்டவுடன், அந்தஇடத்தில் உமது சேனையிலுள்ள சைனிகர்கள் கர்ணனுடைய (நாசத்தாலுண்டான) விசனத்தைச் சிறிதும் எண்ணவில்லை. அச்சமயத்தில் போர்வீரர்கள் சந்தோஷமடைந்தவர்களும் நல்ல மனநிலைமையடைந்தவர்களுமானார்கள்; பார்த்தர்களை மத்திரராஜனுக்கு வசப்பட்டவர்களென்றும் கொல்லப்பட்டவர்களென்றும் எண்ணினார்கள். பரதர்களுள் உத்தமரே! உம்முடைய

அந்தச்சேனையானது மிகுந்த ஸந்தோஷத்தையடைந்து அன்றிரவு ஸுகமாக உறங்கி ஸந்தோஷமுள்ள மனத்தையுடையதாயிற்று.

யுதிஷ்டிரராஜர் உமதுபடையில் அந்தச்சப்தத்தைக்கேட்டு எல்லா க்ஷத்திரியர்களும் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே, விருஷ்ணிகுலத்திலுதித்தவரான ஸ்ரீவாஸுதேவரைப் பார்த்து, 'மாதவரே! சிறந்த வில்லாளியும் எல்லாச்சைனிகருள்ளும் பூஜிக்கப்பட்டவனும் மத்திரராஜனுமான சல்யன் தூர்யோதனனால் ஸேனாபதியாக ஏற்படுத்தப்பட்டான். மாதவரே! இதனையறிந்து எது தகுந்ததோ அதனை நீர் முன்பு நடந்தவண்ணம் செய்யவேண்டும். நீர் நாயகராகவும் ரக்ஷகராகவுமிருக்கிறீர். அடுத்துச் செய்யவேண்டிய விஷயத்தைச் செய்வீராக' என்கிற வாக்கியத்தை உரைத்தார். மஹாராஜரே! வாஸுதேவர் அரசரான அந்த யுதிஷ்டிரரைப்பார்த்து, 'பாரதரே! நான் கிருதவர்மாவை உள்ளபடி அறிந்திருக்கிறேன். அவன் சிறந்த வீரியமுள்ளவன்; அதிக தேஜஸையுடையவன்; விசேஷித்து அதிகமான பலமுள்ளவன்; ஸமர்த்தன்; விசித்திரமாகப் போர்புரிபவன்; லாகவத்தையுடையவன். யுத்தத்தில் பீஷ்மர் எவ்விதமோ, துரோணர் எவ்விதமோ, கர்ணன் எவ்விதமோ, அவ்விதமானவனென்றோ அவர்களைவிட அதிகமானவனென்றோ மத்திரராஜனை நான் எண்ணுகிறேன். பாரதரே! ஜனநாதரே! யான் ஆலோசிக்குமிடத்துப் போர்புரிகின்ற அந்த மத்திரராஜனுக்குத் தகுந்த யுத்தவீரனை நான் அறியவில்லை. பாரதரே! அந்த மத்திரநாதன் யுத்தத்தில் பலத்தினால் சிகண்டியையும் அர்ஜுனனையும் பீமனையும் ஸாத்யகியையும் திருஷ்டத்யும்னனையும் மீறினவன். சிங்கம்போலவும் யானைபோலவும் விக்கிரமமுடையவனும் மஹாராஜனுமான மத்திரராஜன் கோபங்கொண்ட காலானவன் பிரஜைகளிடம் பிரளயகாலத்தில் ஸஞ்சரிப்பதுபோலப் பயமற்றவனாக ஸஞ்சரிப்பான். புருஷஸ்ரேஷ்டரே! புலிக்குச்சமமான வல்லமையுள்ள உம்மைத்தவிர யுத்தத்தில் அவனை எதிர்த்துப் போர்புரிகின்றவனை நான் இப்பொழுது காணவில்லை. குருநந்தனரே! யுத்தத்தில் கோபங்கொண்டிருக்கின்ற மத்திரராஜனைக் கொல்லக்கூடிய மனிதர் இவ்வுலகில் நீர் ஒருவரே. உம்மைத் தவிர வேறொருவன் இல்லை. ஆதலால், நாடோறும் போர்புரிகின்றவனும் உமது சைனியத்தைக் கலக்குகின்றவனுமான சல்யனை இந்திரன் சம்பரனைக் கொன்றது போல யுத்தத்தில் கொல்வீராக. ஸூதபுத்திரனான கர்ணனுக்குப் பிறகு, இந்தவீரன் தூரியோதனனால் நன்குமதிக்கப்பட்டிருக்கின்

ரூன். மத்திரநாதன் யுத்தத்தில் கொல்லப்பட்டால் ஜயம் உமக்கே நிச்சயம். அவன் கொல்லப்பட்டால், துரியோதனனுடைய பெரிய சேனை முழுவதும் கொல்லப்பட்டதே. மஹாராஜரே ! குந்தீநந்தனரே! தக்கதான எனது இந்த வார்த்தையைக்கேட்டு மஹாரதனான மத்ரராஜனை யுத்தத்தில் எதிர்த்துச் செல்லுவிடாக. மிக்க புஜபலமுள்ளவரே ! இந்திரன் நமஸ்கரியைக் கொன்றதுபோல இந்தச் சல்யனைக் கொல்விடாக. 'இவன் எனக்கு அம்மான்' என்று இவன் விஷயத்தில் நீர் தயைபாராட்டாதீர். கூஷத்திரிய தருமத்தை முன்னிட்டுக் கொண்டு மத்திரதேசத்து ஜனங்களுக்குத் தலைவனான சல்யனை வதஞ்செய்யக்கடவீர். துரோண பீஷ்மார்களாகிய ஸமுத்திரத்தையும் கர்ணனாகிய ஆழ்ந்த மகிவையும் கடந்து சல்யனாகிய மாட்டுக்குளப்படியை அடைந்து பரிவாரங்களுடன் நீர் முழுகிவிடாதீர். உமக்குள்ள தபோபலத்தையும் உமக்குள்ள கூஷத்திரியபலத்தையும் முழுதும் யுத்தத்தில் காண்பிப்பீராக. இந்த மஹாரதனை வதஞ்செய்யும்' என்று கூறினார். பகைவீரர்களைக் கொல்பவரான ஸ்ரீ கேசவர் இவ்வளவு வார்த்தையைச் சொல்லிவிட்டுப் பிறகு பாண்டவர்களால் பூஜிக்கப்பட்டுச்சாயங்காலத்தில்பாசறைக்குச்சென்றார். அப்பொழுது, கேசவர் சென்றவுடன், தருமநந்தனரான யுதிஷ்டிரர் எல்லாச்சகோதரர்களையும் பாஞ்சாலர்களையும் ஸோமகர்களையும் அனுப்பிவிட்டு அன்றிரவுமுழுவதும் துன்பமில்லாத யானைபோல நித்திரை செய்தார். மஹா வில்லாளிகளான அந்த எல்லாப்பாஞ்சாலர்களும் அவ்வாறே பாண்டவர்களும் கர்ணனுடைய மரணத்தால் மகிழ்ந்தவர்களாக அப்பொழுது அன்றிரவு உறங்கினார்கள். பெரியவரே ! பாண்டவருடைய சேனையானது, ஸூதபுத்திரனது மரணத்தால் ஜயத்தையடைந்து மனக்கவலையற்றதும் பெரியவில்லையுடையதும் கரையைக்கடந்ததும் பெரிய ரதங்களுடன்கூடியதும் இரவில் மனக்கிளர்ச்சியுடையதுமாயிற்று.

ஏழாவது அத்யாயம்.

ச ல் ய வ த ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(இருநீறத்துச் சைனீகர்களும் அணிவகுத்தலை முன்னிட்டு இருவர் இருவராகப் போருக்குப் புறப்பட்டது.)

இரவு கழிந்தவுடன், அப்பொழுது ராஜனான துரியோதனன் உம்மைச் சேர்ந்த எல்லோரையும் பார்த்து, 'மஹாரதர்களே ! யுத்த ஸன்னொஹத்தைச் செய்யுங்கள்' என்று கூறினான். அரசனுடைய

எண்ணத்தையறிந்து அச்சேனையானது ஸன்னொஹமுள்ளதாயிற்று. சிலர் விரைவாகத் தேர்களைப்பூட்டினர். அவ்வாறே, சிலர் எல்லாப்பக்கத்திலும் ஓடினார்கள். யானைகள் வித்தஞ்செய்யப்பட்டன. காலாட்களும் ஸன்னத்தம் செய்விக்கப்பட்டனர். மற்றவர்கள் ஆயிரம் ஆயிரமாகக் குதிரைகளை மேல்விரிப்புடன் கூடியவைகளாகச் செய்தார்கள். ராஜரே! நான்குவிதவாத்தியங்களின் ஓசையும் தோன்றியது. ஒரு வரையொருவர் எதிர்த்துக்கர்ஜிக்கின்றவர்களும் சைனிகர்களுள் பிரதானர்களுமான யுத்தவீரர்களுடைய ஒலியும் தோன்றியது. பாரதரே! பிறகு, மாண்டதுபோக மிச்சமுள்ள எல்லாச்சேனைகளும் மரணம்வரையில் திரும்புகிறதில்லையென்று எண்ணி ஸன்னொகமுள்ளவைகளாகக் காணப்பட்டன. மஹாரதர்கள், மத்திரராஜனான சல்யனைச் சேனாபதியாக ஏற்படுத்திக்கொண்டு எல்லாச் சேனையையும் அணிவகுத்துச் சைனியங்களில் ஆயத்தமாக நின்றார்கள். பிறகு, எல்லாச்சைனிகர்களும், கிருபரும், கிருதவர்மாவும், அஸ்வத்தாமாவும், சல்யனும், சகுனியும், இன்னும் மிகுந்திருந்த மற்ற அரசர்களும் உமது புத்திரனோடு சேர்ந்து அன்புடன் பிரதிஜ்ஞை செய்தனர். 'இப்பொழுது ஆசாரியகுமாரரான அஸ்வத்தாமா தனிமையாயிருந்து பகைவர்களுடன் போர்புரியக்கூடாது. எவ்விதத்தாலும் பாண்டவர்களோடு நமக்குள் ஒருவனால் யுத்தம்செய்யத்தக்கதன்று. எவன் ஒருவனாகப் பாண்டவரோடு போர்புரிவனோ, எவன் யுத்தஞ்செய்பவனை விட்டுவிடுவனோ, அவன் பஞ்சமகாபாதகங்களையும் உபபாதகங்களையும் செய்தவனாவான். நமதுயுத்தவீரர்கள் ஒருவரையொருவர் பாதுகாத்துக்கொண்டும் சேர்ந்தும் யுத்தஞ்செய்யவேண்டும்' என்றார்கள். இவ்வாறு அந்த எல்லாமஹாரதர்களும் அங்கு பிரதிஜ்ஞையைச் செய்து கொண்டு மத்திரநாதினமுன்னிட்டு விரைவாகப் பகைவர்களை எதிர்த்துச் சென்றார்கள். ராஜரே! அவ்வாறே, பாண்டவர்களும், மஹாயுத்தத்தில் சேனையை அணிவகுத்துக்கொண்டு யுத்தகளத்தில் நான்கு புறத்திலும் கௌரவர்களைக்குறித்து யுத்தம்செய்யப்போகிறவர்களாக எதிர்த்துச்சென்றார்கள். பிறகு, பலத்தினால் விருத்தியடைந்த ரதங்களுடனும் யானைகளுடனும் கூடியன சேனையானது, பொங்குகின்ற கடலுக்கொப்பான சத்தத்துடன் கூடியதும் கரைபுரண்டி வரும் கடல்போன்ற வடிவமுள்ளதுமாயிற்று" என்றான்.

திருதராஷ்டிரன், " துரோணர், பீஷ்மர், ராதாபுத்திரனான கர்ணன் இவர்களின் மரணத்தை நான் கேட்டேன். இதற்குமேல் மறுபடியும் சல்யன் என்புத்திரன் இவர்களின் மரணத்தை எனக்குக்

கூறுவாயாக. ஸஞ்சய ! தருமராஜனால் சல்யன் எவ்வாறு யுத்தத்தில் கொல்லப்பட்டான் ? மிக்க புஜபலமமைந்த என்முத்திரான துரியோதனனும், பீமனால் எவ்விதம் கொல்லப்பட்டான்?" என்று வினவ, ஸஞ்சயன் சொல்லலானான்.

“வேந்தரே ! மனிதர்களுக்கும் அவ்வாறே யானைகளுக்கும் குதிரைகளுக்கும் க்ஷயத்தை உண்டிபண்ணினதான யுத்தத்தைச் சொல்லுகிறேன். என்னிடமிருந்து மனவுறுதியுடன் கேளும். அரசரே ! பெரியவரே ! துரோணரும் பீஷ்மரும் கர்ணனும் கொல்லப்பட்ட பிறகு, சல்யன் எல்லாப்பார்த்தர்களையும் யுத்தத்தில் கொல்லப்போகிறானென்ற ஆசை உமது புத்திரர்களுக்கு அப்பொழுது அதிகமாயிருந்தது. உம்முடைய குமாரன் அந்த ஆசையை மனத்தில் வைத்துக்கொண்டு மனத்தேறுதலுற்று மஹாரதனை மத்ரராஜனை யுத்தத்தில் ரக்ஷகனாக அடைந்து அப்பொழுது தன்னை நாதனுள்ளவனாக எண்ணிக்கொண்டான். அரசரே ! கர்ணன் கொல்லப்பட்டவுடன், பார்த்தர்கள் ஸிம்மநாதம் செய்தபொழுதே, கௌரவர்களைப் பெரிதானபயம் வந்தணுகிற்று. மஹாராஜரே ! பிரதாபசாலியும் மஹாரதனுமான மத்ரராஜன் அப்பொழுது அவர்களைத்தேற்றி, நிறைவுள்ளதும் ஸர்வதோபத்திரமென்று பெயருடையதுமான வியூகத்தை ஏற்படுத்திக்கொண்டு, விசித்திரமானதும் (பகைவர்களின்) பெருக்கத்தை நாசஞ்செய்கின்றதும் அதிவேகமுள்ளதுமான வில்லை உதறிக்கொண்டும் விந்துதேசத்திலுண்டான குதிரைகள்பூட்டிய சிறந்ததேரில் ஏறிக்கொண்டும் பார்த்தர்களைக்குறித்து யுத்தத்தில் எதிர்த்துச்சென்றான். மஹாராஜரே ! அவனுடைய தேர்ப்பாகன் தேரிலிருந்துகொண்டு தேரை விளங்கச்செய்தான். மஹாராஜரே ! பகைவர்களை நாசஞ்செய்கின்றவனும் வீரனும் சூரனுமான அந்தச்சல்யன் அவ்விதமான தேருடன் உமதுபுத்திரர்களுடையபயத்தைப் போக்குபவனாக நின்றான். கவசமணிந்த மத்திரராஜன் வீரர்களான மத்திரர்களோடும் ஜயிக்க முடியாதகர்ணபுத்திரர்களோடும் கூட யுத்தப்பிரயாணகாலத்தில் வ்யூகத்திற்கு முகமானான். திரிகர்த்தவீரர்களால் சூழப்பட்ட கிருதவர்ம இடப்புறத்தில் நின்றான். சகர்களோடும் யவனர்களோடும் கூடிய கிருபாசாரியர் வலப்பக்கத்தில் நின்றார். அஸ்வத்தாமா காம்போஜர்களால் நான்குபுறமும் சூழப்பட்டவராகப் பின்புறம் நின்றார். சிறந்த கௌரவவீரர்களால் ரக்ஷிக்கப்பட்ட துரியோதனன் நடுவிலிருந்தான். மஹாரதனும் சூதாடியுமான சகுனியும், பெரிய குதிரைப்படையால் சூழப்பட்டவனாக எல்லாச்சைனியத்துடனும் சென்றான். மஹா


ராஜரே! பகைவர்களை அழிப்பவர்களும் மஹாவில்லாளிகளுமான பாண்டவர்களும் மூன்றாகப்பிரிந்தவர்களாகிச் சைனியத்தை அணிவகுத்துக்கொண்டு உமதுசேனையினருகில் வந்தார்கள். திருஷ்டத்யும்னனும் சிகண்டியும் மஹாரதனான ஸாத்யகியும் சல்யனுடைய சேனையைக் கொல்வதற்காக யுத்தத்தில் எதிர்த்துச் சென்றனர். பிறகு, பரதஸ்ரேஷ்டரும் அரசருமான யுதிஷ்டிரர் தமது படையினால் சூழப்பட்டுச் சல்யனையே கொல்லவெண்ணங்கொண்டு அவனை எதிர்த்துச்சென்றார். பகைவர்கூட்டங்களை யழிப்பவனான அர்ஜுனன், சிறந்தவில்லாளியான கிருதவர்மாவையும் ஸம்சப்தகர்களின் கூட்டங்களையும் வேகத்துடன் எதிர்த்துச்சென்றான். ராஜேந்திரரே! பீமஸேனனும் மஹாரதர்களான ஸோமகர்களும் யுத்தத்தில் பகைவர்களைக் கொல்ல எண்ணிக் கிருபரை எதிர்த்தார்கள். மாத்ரீகுமாரர்களான அந்த நகுலஸஹதேவர்கள் சேனைகளுடன்சேர்ந்து சேனைகளுடன் கூடின சகுனியையும் மஹாரதனான உலூகனையும் யுத்தத்தில் கிட்டினார்கள். அவ்வாறே, மிகுந்தகோபங்கொண்டவர்களும் பற்பல ஆயுதங்களைக் கையிற்கொண்டவர்களும் பதினாயிரக் கணக்காயிருப்பவர்களான உமதுயுத்தவீரர்கள், யுத்தத்தில் பாண்டவர்களை எதிர்த்தார்கள்” என்றுகூறினான்.

திருதராஷ்டிரன், “ஸஞ்சய! சிறந்தவில்லாளிகளான பீஷ்மரும் துரோணரும் கர்ணனும் ஜயத்ரதனும் கொல்லப்பட்டு, யுத்தத்தில் கௌரவர்களும் பாண்டவர்களும் சிலர்களேமிகுந்து, பார்த்தர்கள் கோபமுள்ளவர்களாகப் பராக்கிரமத்தைக் காண்பிக்கவே, நம்மவர்களிலும் பிறர்களிலும் எவ்வளவு சேனை மிகுந்திருந்தது” என்று வினவ, ஸஞ்சயன் சொல்லலானான். “அரசரே! எவ்வாறு நாங்களும்பிறர்களும் யுத்தத்திற்காக நெருங்கினோமென்பதையும், யுத்தத்தில் சேனையானது எவ்வளவு மிகுந்திருந்ததென்பதையும் என்னிடமிருந்து அறிந்து கொள்ளும். பரதர்களுள் கிறந்தவரே! பதினேராயிரம்தேர்களும் பதினேராயிரத்தெழுநூறு யானைகளும் இருந்தன. பாரதரே! அந்த யுத்தத்தில் இரண்டிலக்ஷம் குதிரைகள் நிறைந்திருந்தன. மூன்று கோடிகாலாட்களும் இருந்தார்கள். உமதுசைனியம் இவ்வளவிருந்தது. பாரதரே! பாண்டவர்களுடைய சேனையில் ஆறாயிரம் தேர்களும் ஆறாயிரம் யானைகளும் பதினாயிரம் குதிரைகளும் இரண்டு கோடிகாலாட்படையும் யுத்தத்தில் மிகுந்திருந்தன. பரதர்களுள் சிறந்தவரே! ராஜேந்திரரே! இவர்களே இவ்விதமாக அணிவகுத்துக் கொண்டு மத்திரராஜனுடைய கட்டளையில் கட்டுப்பட்டவர்களாக

யுத்தத்திற்கு வந்துகூடினார்கள். நாங்கள் ஜயத்தில் ஆசையுள்ளவர்களாக அதிககோபத்துடன் பாண்டவர்களை எதிர்த்துச் சென்றோம். அவ்வாறே, சூரர்களும் யுத்தத்தில் ஜயத்தோடு விளங்குகிறவர்களுமான பாண்டவர்களும் புருஷஸ்ரேஷ்டர்களும் புகழுள்ளவர்களுமான பாஞ்சாலர்களும் நமதுபடையை எதிர்த்துவந்தனர். பிரபுவே! சேனையின்கூட்டத்தினால் ஒருவருக்கொருவர் வதத்தை விரும்புகிறவர்களும் புருஷஸ்ரேஷ்டர்களுமான இவ்வீரர்கள் விடியற்காலத்தில் இவ்விதமாக அணுகினர். பிறகு, ஒருவரையொருவர் நாசஞ்செய்கின்றவர்களான உம்மைச்சேர்ந்தவர்களுக்கும் பிறர்களுக்கும் கோரருபமுள்ளதும் பயங்கரமுமான யுத்தம் நடந்தது.

எட்டாவது அத்தியாயம்.

ச ல் ய வ த பர் வ ம். (தோடர்ச்சி.)



(பதினேட்டாநாள் யுத்தத்தோடக்கழம், ஸங்குலயுத்தமும்.)

கௌரவர்களுக்கு ஸ்ருஞ்சயர்களுடன் கோரமும் பயத்தை விருத்திபண்ணுகின்றதுமானயுத்தம் தேவர்களுக்கும் அஸுரர்களுக்கும் நடந்ததுபோல நடந்தது. வீரர்களும் தேர்களும் யானைக்கூட்டங்களும் ஆயிரமாயிரமாகக் குதிரைவீரர்களும் குதிரைகளும் பகைவரால் எதிர்க்கப்பட்டு ஒன்றையொன்றுகிட்டி எதிர்த்தன. பயங்கரமான வடிவங்கையுடையவைகளும் ஓடுகின்றவைகளுமானயானைகளுடைய பெரியசப்தமானது மாரிக்காலத்தில் ஆகாயத்திலுள்ள மேகங்களுடையசப்தம்போலக் கேட்கப்பட்டது. யானைகளால் எதிர்த்து அடிக்கப்பட்ட சிலதேராளிகள் தேருடனே விழுந்தார்கள். (சிலர்) மதத்தால் கொழுப்பேறிய யானைகளால் துரத்தப்பட்டு யுத்தத்தில் பயந்து ஓடினார்கள். பாரதரே! அந்த யுத்தத்தில் பழக்கப்பட்ட ரதிகர்கள், குதிரைக்கூட்டங்களையும் காலாட்களையும் அம்புகளால் பரலோகத்திற்கு அனுப்பிவிட்டார்கள். வேந்தரே! (யுத்தத்தில் பழக்கமுள்ள) குதிரைவீரர்கள் யுத்தத்தில்சஞ்சரிக்கின்றவர்களாக மஹாரதர்களை எல்லாப்பக்கங்களிலும் சூழ்ந்துகொண்டு ப்ராஸங்களாலும் சக்திகளாலும்ரிஷ்டிகளாலும்எதிர்த்தடித்தார்கள். வில்லைப்பிடித்தசிலவீரர்கள் மஹாரதர்களைச்சூழ்ந்துகொண்டு ஒருவனைப்பலராகஎதிர்த்து யமலோகத்திற்கு அனுப்பினார்கள். சிலமஹாரதர்கள் சிறந்தவர்களுடன் கூடி யானைகளையும் சிறந்தரதிகர்களையும் சூழ்ந்துகொண்டு யுத்தத்தில்

ஒடுகின்றமஹாரதனை மிகப் புடைத்தார்கள். மஹாராஜரே! யானைகள், அவ்வாறே கோபங்கொண்டவனும் பலபாணங்களை இறைக்கின்றவனுமான ஒருரதிகளை நாற்புறங்களிலும் சூழ்ந்துகொண்டு அடித்தன. பாரதரே! அந்தயுத்தத்தில் பல யானைகள் சக்திகளாலும் தோமரங்களாலும் நாராசங்களாலும் ஒரு யானையை எதிர்த்தடித்தன. யுத்தத்தில் ஒரு ரதிகளும் மற்றொருரதிகளை அடித்தான். ரதங்களும் யானைகளும் குதிரைகளும் காலாட்படைகளைத் துகைத்துக்கொண்டும் அதிகக்குழப்பத்தைச் செய்துகொண்டும் யுத்தமத்தியில் காணப்பட்டன. சாமரங்களோடு விளங்குகின்றவைகளும் இமயமலையின் தாழ்வரையில் அன்னப்பறவைகள் போன்றவைகளுமான குதிரைகளும் பூமியைப் பகழிக்கின்றவைபோல நாற்புறங்களிலும் விரைவாக ஓடின. அரசரே! அக்குதிரைகளுடைய குளப்படிகளால் விசித்திரமான பூமியானது, நகங்களால் பலவிதமாகக் காயப்படுத்தப்பட்ட ஒரு பெண்போல் விளங்கிற்று.

பாரதரே! குதிரைகளின் குளம்பின் சத்தத்தாலும் தேருருளைகளின் நேமியொலியாலும் காலாட்களுடைய முழக்கத்தினாலும் யானைகளுடைய கர்ஜனத்தாலும் நான்குவித வாத்தியங்களுடைய கோஷத்தாலும் சங்கங்களுடைய ஒலியினாலும் பூமியானது இடிமுழக்கங்களால்போல் ஒலியுள்ளதாயிற்று. சப்திக்கின்றவிற்கள், போடப்படுகிற சஸ்திரஸமூகங்கள், கவசங்கள் இவற்றின் ஒளிகளால் ஒன்றுமே அறியப்படவில்லை. சிறந்தயானையின் துதிக்கைபோன்றவைகளும் அறுக்கப்பட்டவைகளுமான அனேகம் கைகள் மேலே துள்ளின; பலவிதமாகப் புரண்டன; உக்கிரமான வேகத்தைக் காட்டின. மஹாராஜரே! பூமியில் விழுகின்ற தலைகளுடைய ஓசையானது, பனைமரங்களினின்று விழும் பழங்களின் ஓசைபோலக் கேட்கப்பட்டது. பாரதரே! குருதியால் நனைந்து கீழே விழுந்திருக்கின்ற தலைகளால் பூமியானது, (சரத்) காலத்தில் பொன்போன்ற தாமரைப்பூக்களால் விளங்குவதுபோல் விளங்கியது. வேந்தரே! கண்கள்புரண்டவைகளும், நன்கு காயப்படுத்தப்பட்டவைகளும், உயிரை இழந்தவைகளுமான அம்முகங்களால் பூமியானது தாமரைமலர்களால் சூழப்பட்டதுபோல விளங்கியது. ராஜேந்திரரே! சந்தனங்களால் பூசப்பட்டவைகளும், தோள்வளைகளை அணிந்தவைகளும், பெருவிலையுள்ள அணிகலன்கள்பூண்டவைகளும், தள்ளப்பட்ட பெரியஇந்திரத்துவஜம் போன்றவைகளுமான கைகளால் (ரணபூமியானது) பிரகாசித்தது. பெரியயுத்தத்தில் விசே

ஷமாக அறுக்கப்பட்டவைகளும் யானைகளின் துதிக்கைகளுக்கொப் பானவைகளுமான அரசர்களுடைய தொடைகளாலும் அந்த யுத்த பூமியானது நன்கு மூடப்பட்டதாயிற்று. அனேகம் தலையில்லா முண்டங்களால் நன்கு வியாபிக்கப்பட்டதும், குடைகளாலும் சாமரங்களாலும் நெருங்கியதுமான அந்தச்சேனாஸமுகமானது, புஷ்பங்களால் நாற்புறத்திலும் நிறைக்கப்பட்டிருக்கின்ற காடுபோலப் பிரகாசித்தது. மஹாராஜரே ! அந்தயுத்தத்தில் பயமற்றவர்கள்போல ஸஞ்சரிப்பவர்களும் இரத்தத்தால் நனைக்கப்பட்ட அங்கங்களுள்ளவர்களுமான யுத்தவீரர்கள் பூத்திருக்கும் பலாசமரங்கள்போலக் காணப்பட்டார்கள். யுத்தத்தில் அம்புகளாலும் தோமரங்களாலும் பீடிக்கப் பட்டு ஆங்காங்கு கீழேவிழுந்திருக்கின்ற யானைகளும், துண்டாக்கப் பட்டிருக்கிற மேகங்களுக்கொப்பாகக் காணப்பட்டன. மஹாராஜரே ! அதிகபலசாலிகளால் கொல்லப்படும் யானைப்படையானது காற்றி னால்தள்ளப்படும் மேகங்கள்போல எல்லாத்திசைகளிலும் சிதறஅடிக் கப்பட்டது. மேகங்களுக்கொப்பான அந்தயானைகள் நாற்பக்கத்திலும் பூமியில் விழுந்தன. அவைகள், யுகாந்தகாலத்தில் வஜ்ராயுதத்தால் அடித்துத்தள்ளப்பட்ட மலைகள்போல விளங்கின. பூமியில் வீரர்களுடன் விழுந்திருக்கின்ற குதிரைகளின் குவியல்கள் ஆங்காங்கு மலையளவாகக் காணப்பட்டன. ரத்தமாகிய ஜலமுள்ளதும், ரதங் களாகிய சுழல்களுடன் கூடியதும், துவஜங்களாகிய மரங்களும் எலும்புகளாகிய சுக்கான்கற்களுமுள்ளதும், கைகளாகிய முதலைகளுள்ளதும், விற்களாகிய வெள்ளப்பெருக்கையுடையதும், யானைகளாகிய மலைகளுள்ளதும், குதிரைகளாகிய கற்களுள்ளதும், மாம்ஸங்களும் மஜ்ஜைகளுமாகிய சேறுள்ளதும், குடைகளாகிய அன்னங்களுள்ளதும், கதைகளாகிய தெப்பங்களுள்ளதும், கவசங்களும் தலைப்பாகை களுமாகிய மறைவுள்ளதும், கொடிமரங்களாகிய அழகியமரங்களை யுடையதும், சக்கராயுதங்களாகிய சக்கரவாகப் புட்களுடைய வரிசையால் அடையப்பட்டதும், திரிவேணுக்களாகிய ஸர்ப்பங்களால் சூழப்பட்டதும், பரலோகத்தைக்குறித்துப் பெருகியோடுகின்றதுமான ஒருநதி யுத்தபூமியில் தோன்றியது.

கௌரவர்களுக்கும் ஸ்ருஞ்சயர்களுக்கும் நேர்ந்தசண்டையில், சூரர்களுக்குச் சந்தோஷத்தை உண்டிபண்ணுகிறதும், பயப்படுகிறவர்களுக்குப் பயத்தைப்பெருக்குகின்றதுமான பயங்கரமான நதியானது பெருகவாரம்பித்தது. பரலோகத்தைக்குறித்துச் செல்லுகின்றதும் அதிபயங்கரமாயிருப்பதுமான அந்தநதியைப்பரிகம்போன்ற கைகளை

யுடைய அந்தச்சூரர்கள் வாகனங்களாகிற ஓடங்களால் தாண்டினார்கள். ஓ! அரசரே! பகைவரைவாட்டுபவரே! சதுரங்கசேனைகளுக்கும் அழிவையுண்டுபண்ணுகின்றதும் கோரமானதும் தேவாஸுரயுத்தம் போன்றதுமான யுத்தமானது அப்பொழுது* வரம்புகடந்து நடக்கையில், ஆங்காங்கு சிலர் பந்துக்களை அழைத்தார்கள். பயத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறசிலர் அலறுகின்றபந்துக்களோடு திரும்பவில்லை. வரம்புகடந்ததும் பயங்கரமாயிருக்கின்றதுமான யுத்தமானது நடந்துவரும்பொழுது அர்ஜுனனும் பீமஸேனனும் பகைவர்களை மயங்கச்செய்தார்கள். மன்னரே! கொல்லப்படுகின்ற பெரிதான உம்முடைய அந்தச்சேனையானது மதத்தினால் மயங்குகின்ற ஸ்திரீபோல் ஆங்காங்கு மயக்கமுற்றது. அந்த யுத்தரங்கத்தில் பீமஸேனனும் அர்ஜுனனும் அந்தச்சேனையை மயங்கச்செய்து சங்கங்களை ஊதினார்கள்; சிங்கநாதங்களையும் செய்தார்கள். திருஷ்டத்யும்னனும் சிகண்டியும் பேரொலியைக் கேட்டவுடன், தருமராஜரை முன்னிட்டுக்கொண்டு மத்ராஜனை எதிர்த்துச் சென்றார்கள். சல்யனோடு எதிர்த்த சூரர்கள் துண்டுதுண்டாகப் போர்புரிந்ததும் கோரரூபமுள்ளதும் மகாபயங்கரமானதும் ஆச்சரியகரமாயுள்ளதுமான யுத்தத்தை அங்குக் கண்டோம். வேகமுள்ளவர்களும் அஸ்திரங்களில் தேர்ச்சியுள்ளவர்களும் யுத்தத்தில் கொடியமதங்கொண்டவர்களான மாத்ரீபுத்திரர்கள், உம்முடைய படையை ஜயிக்கவெண்ணங்கொண்டு வேகமாக எதிர்த்தார்கள். பரதருட்சிறந்தவரே! பிறகு, உம்முடைய படையானது, ஜயத்தால்விளங்குகின்ற பாண்டவர்களால் அம்புகளால் பலவாறாக அடிக்கப்பட்டும் எதிர்த்துநின்றது. வேந்தரே! அம்புமழைகளால் நன்கு அடிக்கப்பட்டதும் வதம்செய்யப்படுகின்றதுமான அந்தப்படையானது உமதுபுத்திரர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே, பத்துத்திசைகளையும் அடைந்தது. பாரதரே! அந்தயுத்தகளத்தில் யுத்தவீரர்களுடைய பெரிதான 'ஆ! ஆ!' என்னும் ஒலி தோன்றியது. துரத்தப்பட்டவர்களும் மஹாத்மாக்களும் யுத்தத்தில் ஒருவரையொருவர் ஜயிக்க விரும்புகிறவர்களுமான க்ஷத்திரியர்களுடைய 'நில், நில்' என்னும் ஒலியும் தோன்றிற்று. உம்முடையசைனிகர்கள் பாண்டவர்களால் மிகஅடிக்கப்பட்டு ஓடிவிட்டார்கள். பாரதரே! பரதரிற்சிறந்தவரே! உம்மைச்சேர்ந்த யுத்தவீரர்கள் தம்மைக் காத்துக்கொள்வதில், ஊக்கத்துடன் நாற்புறத்திலும் குதிரைகளையும்

* ஒருசொல் விடப்பட்டது.

யானைகளையும் விரைவாக நடத்திக்கொண்டு யுத்தத்தில் அன்புள்ள வர்களான புத்திரர்களையும் உடன்பிறந்தோர்களையும் பாட்டன்மாரையும் அம்மான்களையும் மருமான்களையும் தோழர்களையும் விட்டு விட்டுச் சென்றுவிட்டார்கள்.

ஒன்பதாவது அத்தியாயம்.

ச ல் ய வ த ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(நகுலன் கர்ணனதுபுத்திரர் மூவரைக் கொன்றது.)

முறிய அடிக்கப்பட்ட அந்தச்சேனையைக்கண்டு, பிரதாபசாலியான மத்திரராஜன் ஸாரதியைப்பார்த்து, 'மகாவேகமுள்ளகுதிரைகளை விரைவாகநடத்து. தூக்கிப்பிடிக்கப்படுகின்றதும் வெண்மையானதும் பிரகாசிக்கின்றதுமான குடையுடனே இதோ பாண்டு புத்திரனும் அரசனுமான யுதிஷ்டிரன் நிற்கிறான். ஸாரதியே! அந்தஇடத்தை என்னை விரைவாக அடையும்படிசெய். என்பலத்தைப் பார். இப்பொழுது யுத்தத்தில் என்முன்னிலையில் நிற்பதற்குப் பார்த்தார்கள் திறமையுடையவர்களாகார்களன்றோ?' என்று கூறினான். பிறகு, இவ்வாறு கூறப்படவே, மத்திரராஜனது ஸாரதியானவன் அரசரும் ஸத்தியஸந்தரும் தருமநந்தனருமான யுதிஷ்டிரர் இருக்குமிடம் சென்றான். யுத்தத்தில் விரைவாக எதிர்த்துவருகின்ற பாண்டவரது பெரும்படையைப் பொங்கிவருகின்ற சமுத்திரத்தைக் கரைதாங்குவதுபோலச் சல்யன் ஒருவனாகவே தாங்கினான். பெரியவரே! பாண்டவருடைய சேனைக்கூட்டமோ, அப்பொழுது யுத்தத்தில் சல்யனை எதிர்த்து, நதியின்வேகமானது மலையை அடைந்து நிற்பதுபோலத் தட்டிநின்றது. போர்க்களத்தில் போருக்காகநிற்கின்ற மத்திரராஜனைக் கண்டு, கௌரவர்கள், மரணம்வரையில் திரும்புவதில்லையென்றெண்ணி(ப்போருக்குத்) திரும்பினார்கள். அரசரே! நான் குபக்கத்திலும் வகுக்கப்பட்ட சேனைகள், திரும்பினவுடனே, மிக்கபயங்கரமாயுள்ளதும் இரத்தத்தால் நனைக்கப்படுவதுமான யுத்தம் நடக்க ஆரம்பித்தது. யுத்தத்தில் அடங்காத மதங்கொண்ட நகுலன், சித்திரஸேனை எதிர்த்தான். வ்சித்திரமான விற்களைத் தரித்த அவ்விருவர்களும் ஒருவரையொருவர்கிட்டி அதிக ஆடம்பரத்துடன் தென்திசையிலும் வடதிசையிலும் மழைகளைப்பொழிகின்ற இரண்டு மேகங்களைப்போலப் பாணங்களாகிற ஜலங்களால் ஒருவரை

யொருவர் யுத்தத்தில் நனைத்தார்கள். அந்த யுத்தத்தில் நகுலனுக்கும் சித்திரஸேனனுக்கும் வேற்றுமையைக் கண்டிலோம். இருவரும் அஸ்திரத்தில் நல்லதேர்ச்சியுள்ளவர்கள் ; வன்மையுள்ளவர்கள் ; தேரை நடத்துவதில் ஸமர்த்தர்கள் ; ஒருவரையொருவர் கொல்வதில் முயற்சியுள்ளவர்கள் ; அனர்த்தத்தை விளைவிக்கக்கூடிய ஸமயத்தைத் தேடுவதில் நோக்கமுள்ளவர்கள். மஹாராஜரே ! சித்திரஸேனனே துவைந்ததும் கூர்மையுள்ளதுமான ஒரு பல்லத்தால் நகுலனுடைய வில்லைக் கைப்பிடியில் வெட்டினான். பிறகு, சித்திரஸேனன் பரபரப்பில்லாதவனாகவே வில்வெட்டப்பெற்ற அந்த நகுலனைப் பொற்புங்கமுள்ளவைகளும் சாணையில் தீட்டப்பட்டவைகளுமான மூன்றம்புகளால் நெற்றியில் அடித்தான். அவனுடையகுதிரைகளையும் கூர்மையுள்ள அம்புகளால் யமனிடம் அனுப்பினான். அவ்வாறே கொடியையும் ஸாரதியையும் மும்மூன்றுபாணங்களால் கீழேதள்ளினான். வேந்தரே ! சத்துருவின்கையினால் பிரயோகிக்கப்பட்டவைகளும் நெற்றியில் தைத்திருப்பவைகளுமான மூன்றம்புகளால் அந்த நகுலன் மூன்று சிகரங்களுடன்கூடிய மலைபோல் விளங்கினான். வில் அறுக்கப்பட்டவனும் ரதத்தையிழந்தவனுமான அந்தவீரன், கத்தியையும் கேடகத்தையும் எடுத்துக்கொண்டு மலையினுச்சியினின்று ஒரு சிங்கம் இறங்குவதுபோல் ரதத்தினின்று இறங்கினான். கால்களால் நடந்துவருகின்ற அந்த நகுலன்மீது சித்திரஸேனன் அம்புமழையைப் பொழிந்தான். லாகவத்துடன் கூடிய பராக்கிரமமுள்ள நகுலனும் அந்த அம்புமழையைக் கேடகத்தினால் தடுத்தான். விசித்திரமாகப்போர்புரிகின்றவனும் சிரமத்தை ஜயித்தவனும் மிக்ககைவன்மையுள்ளவனுமான நகுலன் எல்லாச்சைனியங்களும் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே, சித்திரஸேனனுடைய ரதத்தைஅணுகி (அதன்மீது) ஏறினான். பாண்டவன், குண்டலங்களுடன்கூடியதும் கிரீடத்தைத் தரித்ததும் நல்ல மூக்குள்ளதும் மிகநீண்ட கண்களையுடையதுமான சித்திரஸேனனுடைய தலையைச் சரீரத்தினின்று கொய்தான். சூரியன்போன்ற காந்தியையுடைய அந்தச்சித்திரஸேனன் அந்தரதத்தினின்று விழுந்தான். மஹாரதர்கள் அந்தயுத்தத்தில் சித்திரஸேனனுடைய தலையைக்கண்டு 'நல்லது, நல்லது' என்கிற சப்தங்களையும் அதிகமான ஸிம்மநாதங்களையும் வெளியிட்டார்கள். மன்னரே ! ஸகோதரன் கொல்லப்பட்டதைக்கண்டு, மஹாரதர்களான ஸுசர்மா ஸத்தியஸேனன் என்கிற கர்ணபுத்திரரிருவரும், பற்பலஅம்புகளை எய்துகொண்டு

பெருங்காட்டில் ஒருபானையை இரண்டுபுலிகள் எதிர்ப்பதுபோல் ரதிகருள்சிறந்தவனான பாண்டவனைக் கொல்லவேண்டுமென்கிற எண்ணங்கொண்டு விரைவாக எதிர்த்துச்சென்றார்கள். மிக்கபுஜபலமுள்ளவர்களும் சிறந்த மஹாரதர்களுமான அவ்விருவர்களும் எதிர்த்து, இரண்டுமேகங்கள் ஜலத்தைப்பொழிவதுபோலப் பாணஸமூகங்களை நன்றாகப் பொழிந்தார்கள். அம்புகளால் நான்குபக்கத்திலும் அடிக்கப்பட்டவனும் சிறந்த வேகமுள்ளவனும் வீரனுமான அந்தநகலன் மிகுந்த மனக்களிப்புற்றவனாகித் தேரின்மீதேறி வேறுவில்லையெடுத்து அதிககோபங்கொண்ட யமன்போல யுத்தத்தில் நின்றான். அரசரே! ஜனநாதரே! சகோதரர்களான அவ்விருவர்களும் படிந்தகணுக்களுள்ள அம்புகளால் அந்தநகலனுடைய தேரைத் துண்டுதுண்டாகச் செய்வதற்கு முயன்றார்கள். பிறகு, நகலன் அட்டஹாஸம்செய்துகொண்டு கூர்மையுள்ள நான்குபாணங்களால் ஸத்தியஸேனனுடைய நான்குகுதிரைகளையும் யுத்தத்தில் கொன்றான். ராஜேந்திரரே! பிறகு, பாண்டவன் பொற்புங்கமுள்ளதும் சாணையில்தீட்டியதுமான ஒரு நாராசத்தைப் பூட்டி ஸத்தியஸேனனுடைய வில்லைத் தறித்துவிட்டான். பிறகு, ஸத்தியஸேனனும் ஸுசர்மாவும் வேறுதேரின்மீது ஏறிக்கொண்டு வேறுவில்லையெடுத்துப்பாண்டவனை எதிர்த்துச்சென்றார்கள். மஹாராஜரே! பிரதாபசாலியான மாத்திரீபுத்திரன், பரபரப்பில்லாதவர்களான அவ்விருவர்களையும் இரண்டிரண்டம்புகளால் யுத்தமுனையில் அடித்தான். பிறகு, கோபங்கொண்டவனும் மஹாரதனுமான ஸுசர்மா உரக்கச் சிரித்துக்கொண்டு போரில் ஒருக்ஷுரப்ரத்தால் பாண்டவனுடைய பெரியவில்லை வெட்டினான். பிறகு, கோபமூண்ட நகலன் வேறுவில்லைஎடுத்து ஸுசர்மாவை ஐந்து பாணங்களால் அடித்துக் கொடியை ஒருபாணத்தால் தறித்தான். பெரியவரே! அந்த நகலன் ஸத்தியஸேனனுடைய வில்லையும் கையுறையையும் விரைவாகத் துண்டாக்கினான். பிறகு, யுத்தத்தில் ஜனங்கள் உரக்கக் கூச்சலிட்டார்கள். பிறகு, ஸத்தியஸேனன், (பகைவர்களுடைய) வேகத்தை நாசம்செய்கின்றதும் காரியபாரங்களுக்குச் சாதனமாயிருப்பதுமான வேறொருவில்லை எடுத்து, பாண்டுநந்தனை அம்புகளால் நான்குபக்கத்திலும் மூடினான். பகைவீரர்களைக் கொல்பவனான நகலன் அந்தப்பாணங்களைத் தடுத்து இரண்டுஇரண்டுபாணங்களால் ஸத்தியஸேனனையும் ஸுசர்மாவையும் அடித்தான். ராஜேந்திரரே! அவ்விருவரும் அந்த நகலனைத் தனித்தனியே பாணங்களால் திருப்பி


அடித்தார்கள். இவனுடைய ஸாரதியையும் கூர்மையான அம்புகளால் துன்பமடையச்செய்தார்கள். கைப்பழக்கமுள்ளவனும் பிரதாபசாலியுமான ஸத்தியஸேனன் நகுலனுடைய தேரின் ஏர்க்காலையும் அவ்வாறே வில்லையும் இரண்டுபாணங்களால் தனித்தனியாகத் துண்டித்தான். பிரபுவே! தேரில்வீற்றிருக்கின்ற அதிரதனான அந்த நகுலன் பொன்மயமான காம்புள்ளதும், மழுங்காத முனையுள்ளதும், எண்ணெயிட்டுத் தீட்டப்பட்டதும், அதிகபளபளப்புள்ளதும், நாவினால் அடிக்கடி நக்கிக்கொள்கின்ற மஹாவிஷமுள்ள பெண்ணாகம் போன்றதும், தாழை மடல்போன்றதுமான ஒரு சக்தியாயுதத்தை எடுத்துத் தூக்கி யுத்தத்தில் ஸத்தியஸேனன் மீது எறிந்தான். வேந்தரே! அந்தச்சக்தியானது அவன்மார்பை அடைந்து நூராகப்பிளந்தது. அந்த ஸத்தியஸேனனும் அறிவற்று உயிரையிழந்து தேரினின்று பூமியில் விழுந்தான். பிரதாபகால் லப்பட்டதைக் கண்டு கோபம்மூண்டவனான ஸுசர்மா, காலாளாக நிற்கின்ற பாண்டிநந்தன்மீது விரைவாக அம்புகளைப் பொழிந்தான். கர்ணபுத்திரன் நான்குபாணங்களால் (நகுலனுடைய) நான்குகுதிரைகளையும் ஐந்துபாணங்களால் த்வஜத்தையும் அறுத்து, மூன்றுபாணங்களால் ஸாரதியையும் கொன்று, வம்மநாதஞ்செய்தான். மஹாரதனான நகுலன் ரதத்தை இழந்திருப்பதைக்கண்டு, திரௌபதீபுத்திரனான ஸுதஸோமன் யுத்தத்தில் பிதாவைப் பாதுகாக்கவெண்ணி அவனை நோக்கி ஓடினான். பிறகு, பரதருள் சிறந்தவனான நகுலன் ஸுதஸோமனுடைய அந்தத்தேரின்மீது ஏறிக்கொண்டு மலையின்மீதுள்ள சிங்கம்போல் விளங்கினான்; வேறு வில்லையெடுத்து ஸுசர்மாவை எதிர்த்துப் போரும் புரிந்தான். சிறந்த மஹாரதர்களான அவ்விருவர்களும் அந்த யுத்தத்தில் ஒருவரையொருவர் நெருங்கி அம்புமழைகளால் ஒருவரையொருவர் கொல்வதில் முயற்சி செய்தார்கள். பிறகு, கோபங்கொண்ட ஸுசர்மாவோ பாண்டவனை மூன்று பாணங்களாலும் ஸுதஸோமனை இருபது பாணங்களாலும் (முறையே) இருகைகளிலும் மார்பிலும் அடித்தான். மஹாராஜரே! பிறகு, சத்துருவீரர்களை அழிப்பவனும் வீரியமுள்ளவனுமான நகுலன் கோபங்கொண்டு அம்புமழைகளால் அந்த ஸுசர்மாவினுடைய எல்லாப் பக்கங்களையும் மூடினான். பிறகு, நகுலன் கூரியநுனியுள்ளதும் நன்றாகத் தீட்டப்பட்டதுமான அர்த்தசந்திர பாணத்தைக் கையிலெடுத்து (நாணிற்பூட்டிக்) காதுவரையிலிழுத்து யுத்தத்தில் கர்ணபுத்திரன்மீது எய்தான். அரசருள் சிறந்தவரே! எல்லாச்

சைனிகர்களும் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே அந்த ஸூசர் மாவினுடைய தலையை அந்த அர்த்தசந்திரபாணத்தால் (அவனுடைய) சரீரத்தினின்று அறுத்துவிட்டான். அது ஆச்சரியம்போல இருந்தது. ராஜரே! மஹாபலசாலியான நகுலனால் கொல்லப்பட்ட அந்த ஸூசர்மா, கரையில்முளைத்ததும் நதியின்வேகத்தினால் பறித்துத் தள்ளப்பட்டதுமான பெரியமரம்போல் விழுந்தான். பரதருட்சிறந்தவரே! கர்ணபுத்திரவதத்தையும் நகுலனுடைய பராக்கரமத்தையும் கண்டு உம்முடைய சேனையானது பயத்தினால் விரைவாக ஓடியது. மஹாராஜரே! சூரனும் பிரதாபசாலியும் சேனாபதியும் சத்துருக்களை அடக்குகிறவனுமான மத்திரராஜன் யுத்தத்தில் அச்சேனையைப் பாதுகாத்தான். மஹாராஜரே! மத்திரநாதன் சேனையை நிலைநிறுத்தி அதிகமாகச் சிங்கநாதத்தையும் பயங்கரமான வில்லோசையையும் வெளியிட்டுக்கொண்டு பயமற்றவனாக நின்றான். ராஜரே! திடமான வில்லையுடையவனான மத்திரநாதனால் யுத்தத்தில் உம்மைச்சேர்ந்தவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள். அந்த யுத்த வீரர்கள் மனவருத்தத்தைவிட்டு நாற்பக்கத்திலும் அவர்களை எதிர்த்தார்கள். வேந்தரே! பெரிய வில்லாளியான மத்திரராஜனை நாற்புறங்களிலும் சூழ்ந்துகொண்டு பெரும்படையானது நான்குபக்கங்களிலும் யுத்தம்செய்ய விருப்பங்கொண்டு நின்றது. வீரர்களான ஸாத்யகியும் பீமஸேனனும் மாத்ரீபுத்திரர்களான நகுலஸஹதேவர்களும், அகார்யத்தில்வெட்கமுள்ளவரும் பகைவர்களுையடக்குகின்றவருமான யுதிஷ்டிரரை முன்னிட்டுக்கொண்டும் யுத்தகளத்தில் நான்குபுறமும் சூழ்ந்துகொண்டும் சிங்கநாதஞ்செய்தார்கள்; தீவ்ரமான அம்பொலிகளையும் சங்கநாதங்களையும் பற்பல வில்மநாதங்களையும் வெளியிட்டார்கள். அவ்வாறே, உம்மைச் சேர்ந்த எல்லோரும் மத்திரநாதனை விரைவாகச் சூழ்ந்துகொண்டு மிகுந்தகோபங்கொண்டவர்களாக மீண்டும் யுத்தம்செய்வதற்கு விருப்பமுற்றார்கள். பிறகு, மரணம் என்றைக்கும் இருப்பதாகவெண்ணிப்போர்புரிகின்ற உம்மைச்சேர்ந்தவர்களுக்கும் பிறர்களுக்கும் யுத்தமானது பயப்படுகிறவர்களுக்குப் பயத்தை விருத்திபண்ணிக்கொண்டு நடக்க ஆரம்பித்தது. அரசரே! முற்காலத்தில் தேவாஸூரயுத்தம் நடந்ததுபோலப் பயமற்றவர்களான வீரர்களுக்கு யமராஜ்யத்தை விருத்திசெய்கின்றதான அப்படிப்பட்டயுத்தம் நடந்தது. அரசரே! பிறகு, பாண்டிநந்தனான அர்ஜுனன் யுத்தத்தில் ஸம்சப்தகர்களைக் கொன்று, அந்தக்கொளரவ சேனையை எதிர்த்தான். அவ்வாறே, திருஷ்டத்யும்னனைத் தலைவ

கைக்கொண்ட எல்லாப்பாண்டவர்களும் கூர்மையான அம்புகளை எய்துகொண்டு அச்சேனையை எதிர்த்தோடினார்கள். பாண்டவர்களால் வியாபிக்கப்பட்ட கௌரவர்களுக்கு மதிமயக்கமுண்டாயிற்று. படைகளையாவது திசைகளையாவது மூலத்திசைகளையாவது அவர்கள் அறியவில்லை. பாண்டவர்களால் பிரயோகிக்கப்பட்ட கூர்மையுள்ள பாணங்களால் நான்குபக்கங்களிலும் நிரப்பப்படுகின்ற கௌரவசேனையானது, நான்குபக்கத்திலும் தடுக்கப்பட்டதும் சிறந்தவீரர்கள் கொல்லப்பட்டதும் மிகவும் நாசஞ்செய்யப்பட்டதும் மஹாரதர்களான பாண்டிபுத்திரர்களால் கொல்லப்பட்டதுமாயிற்று. மன்னரே! அவ்வாறே, பாண்டவசேனையும் யுத்தத்தில் உமது புத்திரர்களால் நூறுநூறுகளும் ஆயிரமாயிரமாகவும் நான்குபக்கத்திலும் அம்புகளால் நாசஞ்செய்யப்பட்டது. அதிக ஸந்தாபத்தை அடைந்தவையும் பரஸ்பரம் கொல்லப்படுகின்றவையுமான அவ்விருசேனையும் குழப்பமுற்று வர்ஷாகாலத்து இரண்டு நதிகள்போலக் கலக்கமுற்றனவாயின. ராஜேந்திரரே! பிறகு, அப்படிப்பட்ட மஹாயுத்தத்தில் உம்மைச்சேர்ந்தவர்களையும் பாண்டவர்களையும் மிகப்பெரிய பயம் வந்தடைந்தது.

பத்தாவது அத்யாயம்.

ச ல் ய வ த ப் ர் வ ம். (தொடர்ச்சி.)



(ஸங்குல யுத்தம்.)

மஹாராஜரே! அப்பொழுது கூச்சலிகின்றவர்களும் பேசுகின்றவர்களுமான காலாட்களுடைய மஹாயுத்தத்தில் குழப்பமுற்றிருக்கிற அந்தப் படையானது ஒன்றினால் மற்றொன்று கொல்லப்பட்டு யுத்தவீரர்களும் யானைகளும் ஓட, குதிரைகளும் பலவாறு கொல்லப்பட, பற்பல ஆயுதங்களுடைய வீழ்ச்சியுடன்கூடியதும் பரஸ்பரம் எதிர்த்துப் போர்புரிகின்ற ரதிகர்களுடனும் யானைகளுடனுகூடியதும் யுத்தத்தில் ஸமர்த்தர்களுக்கு ஸந்தோஷத்தை உண்டிபண்ணுகின்றதும் பயப்படுகிறவர்களுக்குப் பயத்தை விருத்திபண்ணுகின்றதும் எல்லாப் பிராணிகளையும் ஸம்ஹரிக்கின்றதும் பயங்கரமாயும் கோரமாயுமிருக்கின்றதும் அதிகமாக நாசத்தை உண்டிபண்ணுகின்றதுமான யுத்தத்தில், யுத்தவீரர்கள் பரஸ்பரம் வதம்செய்வதில் விருப்பமுள்ளவர்களாகப் பிரவேசித்து

உயிரைவாங்குகின்றதும் மஹாகோரமானதும் யமனுடைய ராஜ்யத்தை விருத்திபண்ணுகின்றதுமான யுத்தமென்கிற மிக்ககோரமான சூதாட்டமானது நடக்கையில், பாண்டவர்கள் உமது சேனையைக் கூர்மையுள்ள பாணங்களால் நாசஞ்செய்தார்கள். அவ்வாறே, உம்மைச்சேர்ந்த யுத்தவீரர்களும் பாண்டவவீரர்களைக் கொன்றார்கள். அரசரே ! ஸூர்யோதயமாகி முற்பகலும் வந்து பயப்படுகிறவர்களுக்குப் பயத்தை உண்டிபண்ணுகின்ற அந்த யுத்தமானது அவ்வாறு நடந்துவருகையில், மஹாத்மாவான யுதிஷ்டிரரால் பாதுகாக்கப்பட்டிருக்கிறவர்களும் சஸ்திரங்களில் தேர்ச்சிபெற்றவர்களுமான பகைவீரர்கள், இறந்தால்தான் ஓய்வதென்று நிச்சயித்து உமது சேனையை எதிர்த்துப் போர்புரிந்தார்கள். பலசாலிகளும் கர்வமுள்ளவர்களும் ஆயுதங்களில் நல்லதேர்ச்சியுள்ளவர்களும் (பகைவர்களை) அடிப்பவர்களுமான பாண்டவர்களால் கௌரவசேனையானது, அக்னிபயத்தினால் மனக்கலக்கமடைந்த பெண்மான்போல வாடியது. சேற்றில் அமிழ்ந்த தூர்ப்பலமான பசுவைப்போல வாடுகின்ற அச்சேனையைக் கண்டு அப்பொழுது சல்யன் அதனைமீட்க எண்ணங்கொண்டவனாகப் பாண்டிபுத்திரர்களைக்குறித்து எதிர்த்துச்சென்றான். மத்திரநாதன் மிக்க கோபங்கொண்டு உத்தமமான வில்லை எடுத்துக்கொண்டு யுத்தத்தில் கொல்லவிருப்பமுள்ளவர்களான பாண்டவர்களை எதிர்த்துச்சென்றான். பூபாலரே ! யுத்தத்தில் ஜயத்தினால் பிரகாசிக்கின்ற பாண்டவர்களும் மத்ரராஜனை எதிர்த்துக் கூர்மையுள்ள அம்புகளால் பிளந்தார்கள். பிறகு, மஹாரதனான மத்ரராஜன் கூர்மையுள்ள அனைக அம்புகளால், தர்மராஜர் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே, அந்தச்சேனையைப் பீடித்தான். பற்பல உருவங்களுள்ள நிமித்தங்கள் பலவாறு தோன்றின. பர்வதங்களுடன் கூடின பூமியும் சத்தத்தை வெளியிட்டுக்கொண்டு அசைந்தது. தண்டகுலத்துடன் கூடியவைகளும் ஜ்வலிக்கின்ற நுனியுள்ளவைகளும் நாற்பக்கத்திலும் பிளவுபடுகின்றவைகளுமான உற்கைகள் ஸூர்யமண்டலத்தைத் தாக்கிக்கொண்டு ஆகாயத்தினின்று பூமியில் விழுந்தன. ஜனநாதரே ! மிருகங்களும் எருமைக்கடாக்களும் பசுதிகளும் அப்பொழுது உம் முடையஸேனையைப் பலதடவை இடமாகச்சுற்றிவந்தன. * சுக்ரன்

* 'பூமிமுழுதும் அனுபவிக்கப்போகின்றவர்களான பாண்டவர்களுக்கு முதல்வரான தர்மரந்தனரை நோக்கிச் சுக்ரன் அங்காரகன் புதன் இந்தமுன்று கிரஹங்களும் ஏழாவது ஸ்தானத்தில் இருந்துகொண்டு பலத்தை உண்டு பண்ணுகின்றவைகளாயிருந்தன' என்பது பழையஉரையின் கருத்து.

அங்காரகன் புதன் இந்தமூன்று கிரகங்களும் பாண்டுபுத்திரர்களுக்குப் பின்புறத்திலும் கௌரவர்களுக்கு எதிரிலும் இருந்தன. சஸ்திரங்களுடைய நுணிகளில் ஜ்வாலை தோன்றியது. அது கண்களைக் கூசும் படிசெய்துகொண்டு பூமியில் விழுந்தது. காக்கைகளும் கோட்டான் களும் தலைகளிலும் த்வஜங்களிலும் அதிகமாக உட்கார்ந்தன. பிறகு, சேர்ந்து ஸஞ்சரிக்கின்ற வீரர்களுக்கு மிகஉக்ரமான அந்த யுத்தம் உண்டாயிற்று. அரசரே! அவ்வாறே, எல்லாச்சேனைகளும் நன்றாக எதிர்த்துச் சண்டையிட்டன. கௌரவராஜன் பாண்டவர்களுடைய சேனையை எதிர்த்து அடித்தான். தர்மாத்மாவான சல்யனோ, இந்திரன் மழையைப்பொழிவதுபோலக் குந்தீபுத்திரரான யுதிஷ்டிரர் மீது அம்புமழையைப் பொழிந்து, பீமஸேனன்மீதும் ஸ்வர்ணக் கட்டுக்களுள்ளவைகளும் சாணைக்கல்லில் தீட்டப்பட்டவைகளுமான அம்புகளைப்பொழிந்தான். மஹாபலசாலியான அந்தச்சல்யன் அவ்வாறே த்ரௌபதீபுத்திரர்களனைவரையும் பாண்டுநந்தனர்களான நகுலஸஹதேவர்களையும் திருஷ்டத்யும்னனையும் ஸாத்யகியையும் சிகண்டியையும் ஒவ்வொருவரையும் பப்பத்துப்பாணங்களால் அடித்தான். பிறகு, மாரிக்காலத்தில் இந்திரன் மழையைப்பொழிவது போலப் பாணமழையைப் பொழிந்தான். அரசரே! பிறகு, ப்ரபத்ர கர்களும் ஸோமர்களும் சல்யனுடைய அம்புகளால் ஆயிரமாயிர மாக விழுந்தவர்களும் வீழ்த்தப்பட்டவர்களுமாகக் காணப்பட்டார்கள். சல்யனுடைய பாணங்கள், வண்டினங்கள் போலவும் விட்டிற்பூச்சிகளின் கூட்டங்கள் போலவும் மேகங்களிலிருந்து இடிகள் போலவும் விழுந்தன. அவனுடைய பாணங்களால் யானைகளும் குதிரைகளும் காலாட்களும் அவ்வாறே ரதிகர்களும் துன்பத்தை அடைவிக்கப்பட்டுச் சாய்ந்தனர்; சுழன்றனர்; அலறினர். மத்ர நாதன் பூதாவேசமுள்ளவன்போலக் கோபத்தினாலும் வல்லமையினாலும் யுத்தத்தில் காலத்தினாலுண்டிபண்ணப்பட்ட அந்தகன் போலப் பகைவர்களை (சரமாரியினால்) மூடினான். மஹா பலசாலியான மத்ரநாதன் மேகமுழக்கம்போன்ற முழக்கத்துடன் அட்டஹாஸம் செய்தான். அவனால் வதம்செய்யப்படுகின்ற அந்தப் பாண்டவர்களுடைய ஸேனையானது அஜாதசத்ருவும் குந்தீநந்தனருமான யுதிஷ்டிரரை நோக்கி ஓடியது. கைத்தேர்ச்சியுள்ள சல்யன் கூர்மையுள்ள நூற்றுக்கணக்கான பாணங்களால் அந்தச்சேனையை அடித்துப் பெரிய அம்புமழையினால் யுதிஷ்டிரரை அடித்தான். உத்தமஜாதிக் குதிரைகளோடு வருகின்ற அந்தச்சல்யனை அரசரான

யுதிஷ்டிரர், கோபங்கொண்டு, பெரிய யானையை அங்குசங்களால் தடுப்பதுபோலக் கூர்மையுள்ள பாணங்களால் தடுத்தார். அந்த யுதிஷ்டிரர்மீது சல்யன் கோரமானதும் ஸர்ப்பத்துக்கொப்பானது மான ஓர் அம்பைப் பிரயோகித்தான். அது மஹாத்மாவான யுதிஷ்டிரரை எதிர்த்து அடித்து வேகத்துடன் பூமியிலும் பாய்ந்தது. மஹாராஜரே! பின்பு, பகைவர்களைக் கொல்பவனும் சூரனுமான சல்யன்மீது கோபங்கொண்ட விருகோதரன் ஏழுபாணங்களையும் ஸஹதேவன் ஐந்து பாணங்களையும் திரௌபதீபுத்திரர்கள் அனேக பாணங்களையும் மேகங்கள் மலையின்மீது மழையைப் பொழிவது போலப் பொழிந்தார்கள். பிறகு, பார்த்தர்களால் நான்கு பக்கத்திலும் தடுக்கப்படுகின்ற சல்யனைக்கண்டு க்ருதவர்மாவும் க்ருபரும் அதிக கோபங்கொண்டு எதிர்த்துச் சென்றனர். பிறகு, மஹாவீர்ய முள்ளவனான உலாகனும் ஸுபலனுடைய குமாரனான சகுனியும் மஹாபலசாலியான அஸ்வத்தாமாவும் உம்முடைய புத்திரர்களனை வரும் மெள்ள ஒன்றுகூடி யுத்தத்தில் சல்யனைப் பாதுகாத்தார்கள். கிருதவர்மா, அதிககோபங்கொண்ட பீமஸேனனை மூன்று பாணங்களால் அடித்துப் பெரியசரமாரியினால் தடுத்தான்; பிறகு, கோபங்கொண்டு, த்ருஷ்டத்யும்னனை அம்புமழைகளால் பீடித்தான். சகுனி த்ரௌபதீபுத்திரர்களையும், துரோணபுத்திரர் நகுலஸஹதேவர்களையும் எதிர்த்தார்கள். யுத்தஞ்செய்பவர்களுள் சிறந்தவனும் உக்கிரமான தேஜஸுள்ளவனும் பலசாலியுமான தூர்யோதனன் யுத்தத்தில் கேசவரையும் அர்ஜுனனையும் எதிர்த்துப் பாணங்களால் அடித்தான். பிரஜைகளுக்கு நாதரே! இவ்வண்ணமாக, உம்மைச்சேர்ந்தவர்களுக்குப் பகைவர்களோடு ஆங்காங்கு அதிகோரமும் ஆச்சர்யகரமுமான அநேகம் துவந்துவயுத்தங்கள் நடந்தன. கிருதவர்மா யுத்தத்தில் பீமனுடைய கரடிநிறமுள்ள குதிரைகளைக்கொன்றான். அந்தப்பாண்டிநந்தனன் குதிரைகள் கொல்லப்பட்ட ரதத்தினுடையமத்தியினின்று இறங்கிக் காலதண்டத்தைக் கையில்ஏந்தி யமன் போர்புரிவதுபோலக் கதாயுதத்தைக்கையில் எடுத்துக்கொண்டு போர்புரிந்தான். அந்தமத்திரநாதன் ஸஹதேவனுடைய குதிரைகளை அவனுக்கெதிரில் கொன்றான். பின்பு, ஸஹதேவன், சல்யனுடைய புத்திரனைக் கத்தியினால் கொன்றான். ஆசார்யரான கிருபரோ, மயங்காதவராகவும் முயற்சியுள்ளவராகவும் இருந்து கொண்டு மயங்காதவனும் சிறந்தமுயற்சியுள்ளவனுமான த்ருஷ்டத்யும்னனை எதிர்த்துப்போர்புரிந்தார். ஆசார்யபுத்திரரான அஸ்வத்தாமா


சிறிதுகோபங்கொண்டு சிரிக்கிறவர்போல வீரர்களான த்ரௌபதீ புத்திரர்கள் ஒவ்வொருவரையும் பப்பத்துப்பாணங்களால் அடித்தார். அவ்வாறாகவே, யுத்தத்தில் *மறுபடியும் பீமஸேனனுடைய குதிரைகளையும் கொன்றார். குதிரைகள் கொல்லப்பட்டவனும் மகாபலசாலியுமான அந்தப்பாண்டிநந்தனன், கோபத்துடன் ரதத்தினின்று விரைவாகக் கீழே இறங்கிக் காலன் தண்டத்தைத் தூக்கினான் போலக் கதையைக் கையில் தூக்கிக்கொண்டு க்ருதவர்மாவினுடைய குதிரைகளையும் ரதத்தையும் நொறுக்கினான். க்ருதவர்மாவோ அந்தத்தேரினின்று துள்ளிக்குதித்து விலகிச்சென்றுவிட்டான். வேந்தரே! சல்யனும் கோபமூண்டவனாக ஸோமகர்களையும் பாண்டவர்களையும் மிகத்துன்புறுத்தி மறுபடியும் யுதிஷ்டிரரைக் கூர்மையுள்ள பாணங்களால் பீடித்தான். சிறந்த வீர்யமுள்ளவனான பீமன் யுத்தத்தில் கோபங்கொண்டவனாக உதட்டை நன்றாகக்கடித்துக் கொண்டு அவனுடையநாசத்தின்பொருட்டு மனத்தில் நிச்சயஞ்செய்து, யமதண்டம்போன்றதும் முயல்கின்ற காலராத்திரிபோன்றதும் யானைகள், குதிரைகள், மனிதர்கள் இவர்களுடைய தேகங்களுக்குநாசத்தைஉண்டிபண்ணுகிறதும் பொற்பட்டங்களால் நாற்புறங்களிலும் மூடப்பட்டதும் எரிகின்ற குறைக்கொள்ளிபோன்றதும் முள்மயமாயிருக்கின்றதும் பெண்ணாகம்போல் அதிகஉக்கிரமானதும் வஜ்ராயுதத்துக்கு ஒப்பானதும் உருக்குமயமாயிருப்பதும் விரும்பப்பட்டிருக்கிற யுவதிபோலச் சந்தனக்குழம்பினாலும் காரகில்சாந்தினாலும் பூசப்பட்டதும் யமனுடைய நாக்குப்போல் ஊனீராலும் மாம்ஸத்தினாலும் பூசப்பட்டிருக்கிற மேனியையுடையதும் இந்திரனுடைய வஜ்ராயுதம்போல நன்குசுப்திக்கின்ற அனேகம் மணிகளையுடையதும் சட்டையுரித்த ஸர்ப்பத்தின் உருவம்போன்ற உருவமுள்ளதும் யானையின் மதஜலங்களால் பூசப்பட்டதும் எல்லாப்பிராணிகளையும் பயமடையச்செய்கின்றதும் தன்னுடையபடைவீரர்களைக் களிக்கச் செய்கின்றதும் மனுஷ்யலோகத்தில் பிரவித்திபெற்றதும் மலைகளின் சிகரங்களையும் பிளக்கின்றதுமானகதையைக் கையில்எடுத்தான். பலசாலியான குந்தீபுத்திரன், கைலாஸத்தில் மஹேசுவரருக்குத் தோழனும் மிக்க கோபங்கொண்டவனும் அளகாதிபதியுமான குபேரனைந்தக் கதையினால் சண்டைக்கு அழைத்தானே, மஹாபலசாலியும் மிக்க

* இவன் திரும்ப வேறரதத்தில் ஏறிக்கொண்டானென்று கொள்ளவேண்டும். அதற்காகவே 'வஹஸ்ய' என்ற பதம் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. அங்ஙனம் கொள்ளாவிடில் கூறியது கூறலாக்கும்.

தோள்வலியமைந்தவனும் கோபங்கொண்டவனுமான அந்தப்பீமன் த்ரௌபதிக்குப் பிரியத்தைச் செய்வதில் நிலைபெற்றவனாக அநேகர்களால் தடுக்கப்பட்டும் எந்தக்கதாயுத்தத்தினால் மந்தாரபுஷ்பங்களுக்காகக் குபேரனுடைய வாஸஸ்தானமான அளகாபுரியில் மாயாமயர்களும் கொழுப்புள்ளவர்களுமான அனேகயக்ஷர்களைக் கொன்றானே, வஜ்ரங்களாலும் மணிகளாலும் ரத்னங்களுடைய ஸமூகங்களாலும் பலவர்ணமுள்ளதும் வஜ்ராயுதம்போல் உறுதியுள்ளதுமான அந்தக்கதையை எடுத்துக்கொண்டு யுத்தத்தில் சல்யனை எதிர்த்துச்சென்றான். யுத்தத்தில் ஸமர்த்தனான பீமன் பயங்கரமான சப்தத்தையுடைய அந்தக்கதையினால் மஹாவேகமுள்ள சல்யனுடைய நான்கு குதிரைகளையும் அடித்தான். பிறகு, வீரனான சல்யன் யுத்தத்தில் கோபங்கொண்டவனாகக் கர்ஜித்துக்கொண்டு (பீமனுடைய) வலியமார்பில் தோமரத்தை நாட்டினான். அது கவசத்தையுடைத்துக்கொண்டு சென்றது. விருகோதரனே, கலங்காதவனாக அந்தத் தோமரத்தையே மேலேபிடுங்கி அப்பொழுது மத்ரராஜனுடைய ஸாரதியினுடையமார்பைப் பிளந்தான். கவசம் உடைக்கப்பட்ட அந்தஸாரதி மனம் மிகநடுங்கி ரக்தத்தைக் கக்கிக்கொண்டு பீமனுக்கு எதிரில் விழுந்தான். மத்ரராஜனே, விலகிச்சென்றான். செய்ததற்குப் பிரதிசெய்ததைக்கண்டு, சல்யன் மனத்தில் ஆச்சர்யமுடையவனானான். தர்மாத்மாவான பீமன் கதையைக் கையிற்கொண்டு சத்துருவை எதிரில் நோக்கினான். பிறகு, சிரமமின்றிக் கார்யத்தைச் செய்கின்ற அந்தப்பீமனுடைய கோரமானசெய்கையை அந்தப்பார்த்தர்கள் யுத்தத்தில் கண்டு மனக்களிப்புற்று அவனைப் புகழ்ந்தார்கள்.

பதினேராவது அத்யாயம்.

ச ல் ய வ த ப ள் வ ம். (தோடர்ச்சீ.)



(சல்யனுக்கும் பீமனுக்கும் கதாயுத்தம்.)

அரசரே ! சல்யன், விழுந்திருக்கிற ஸாரதியைக்கண்டு முட்களால் நிறைந்ததும் உருக்குமயமாயிருப்பதுமான கதையை விரைவாகக் கையிலெடுத்து மலைபோல அசைவற்றநின்றான். ஜ்வலிக்கின்ற காலாக்களிபோன்றவனும், பாசத்தைக் கையிற்கொண்ட யமன்போன்றவனும், சிகரத்துடன்கூடிய கைலாஸம் போன்றவனும், வஜ்ராயுதத்தையுடைய இந்திரன்போன்றவனும், சூலாயுதத்தையுடைய

ருத்ரர்போன்றவனும் சக்கரத்தையுடைய திருமால்போன்றவனும், சக்தியையுடைய ஸுப்ரம்மணியர் போன்றவனும், கானகத்திலுள்ள மதயானை போன்றவனுமான அந்தச் சல்யனைப் பீமன் பெரியகதாயுதத்தைக் கையிலெடுத்து வேகமாக எதிர்த்துச் சென்றான். பிறகு, சங்கங்களுடைய ஒலியும் ஆயிரமாயிரமாகத் தூர்யங்களுடைய கோஷமும் ஊக்கத்தைவளரச்செய்கின்ற வீரர்களுடைய ஸிம்மநாதமும் தோன்றின. மதங்கொண்ட இரண்டியானைகள்போன்ற அவ்விருவீரர்களையும் யுத்தவீரர்கள் நாற்புறத்திலும் (இருந்து)பார்த்தார்கள். உம்மைசேர்ந்தவர்களும் பிறர்களும், 'நல்லது!, நல்லது!' என்றுகொண்டாடினார்கள். யுத்தத்தில் பீமஸேனனுடைய வேகத்தை, மத்ரதேசாதிபதியான சல்யனையும் யதுகுலத்திலுதித்தவரான பலராமரையும்தவிர வேறொருவனும் தாங்கச் சக்தியுடையவனாகான். அவ்வாறே, மஹாத்மாவான மத்ரநாதனுடைய கதையின் வேகத்தை யுத்தத்தில் வருகோதரனைத் தவிர, வேறுமனிதன் ஸஹீக் கச் சக்தியுள்ளவனாகான். கதையைக் கையிலெடுத்துச் சுழற்றுக்கின்ற அந்தமத்ரநாதனும் வருகோதரனும் இரண்டுஎருதுகள்போலக் கர்ஜித்துக்கொண்டு மண்டலகதிகளோடு ஸஞ்சரித்தார்கள். புருஷஸ்ரேஷ்டர்களான அவ்விருவருக்கும் சுழல்போன்ற மண்டலாகாரமான மார்க்கங்களிலும் கதையைச் சுழற்றுதல்களிலும் யுத்தமானது ஏற்றத்தாழ்வில்லாமல் நடந்தது. புடம்போடப்பட்ட பொன்மயமானவையும் பளபளப்புள்ளவையும் அக்னிஜ்வாலைகள்போன்றவையுமான பூண்களாலே சுற்றிலும் கட்டப்பட்டிருக்கின்ற சல்யனுடைய அந்தக்கதையானது பயத்தைப் பெருக்குவதாயிற்று. அவ்வண்ணமே, மண்டலகதிகளில் ஸஞ்சரிக்கின்ற மஹாத்மாவான பீமனுடையகதையும் மின்னலுடன் கூடின மேகத்திற்குச் சமமாக விளங்கிற்று. மன்னரே! மத்ரராஜனால் கதையால் அடிக்கப்பட்ட பீமனுடைய அந்தக் கதையானது எரிக்கப்படுகிறதுபோல ஆகாயத்தில் அக்னிஜ்வாலைகளை உண்டுபண்ணியது. அவ்வாறே, பீமனால் கதையாலடிக்கப்பட்ட சல்யனுடைய கதையும் தணல்மழையைப் பொழிந்தது. அது ஆச்சர்யமாயிருந்தது. ஒருவரால் ஒருவர் கதையின் நுனிகளால் நன்றாகக் காயப்படுத்தப்பட்ட அவ்விருவரும் தந்தங்களால் (சண்டையிடுகிற) இரண்டியானைகள் போலவும் கொம்புகளால் (சண்டையிடுகிற) இரண்டு மஹாவ்ருஷபங்கள் போலவும் விளங்கினார்கள். கதையாலடிக்கப்பட்டிருக்கிற அவயவங்களினால் ஒரு நொடிக்குள் ரக்தத்தால் நனைக்கப்பட்ட அவ்விருவரும் பூத்திருக்கிற இரண்டு பலாசமரங்கள் போலப்

பார்க்க மிகவும் இனிமையான காட்சியுள்ளவர்களானார்கள். மத்ரா ஜனுடைய கதையினாலே இடமாகவும் வலமாகவும் அடிக்கப்பட்ட மிக்க கைவன்மையுள்ள பீமஸேனன் மலைபோல அசைவற்று நின்றான். அரசரே! அவ்வாறே, பீமனுடைய கதாவேகங்களால் அடிக்கடி அடிக்கப்படுகின்ற சல்யன், யானையால் பெரியமலை துன்பமடையாததுபோலத் துன்பமடையவில்லை. புருஷஸ்ரேஷ்டர்களான அந்த இரண்டு வீரர்களுடைய கதைகளின் வீழ்ச்சியாலுண்டாகும் சப்தமானது இரண்டு வஜ்ராயுதங்களின் சப்தம்போல எல்லாத்திக்குக்களிலும் கேட்கப்பட்டது. மஹாவீர்யமுள்ளவர்களான அவ்விருவரும் மேலே தூக்கப்பட்டிருக்கின்ற பெரிய கதையை யுடையவர்களாகத் திரும்பி, மீண்டும் மத்யமார்க்கத்தில் நின்றுகொண்டு, வட்டமாக ஸஞ்சரித்தார்கள். பிறகு, மனிதர்களால் செய்வதற்கரிய காரியத்தைச் செய்கின்ற அவ்விருவர்களுக்கும் எட்டடி எதிர்த்துவந்து இரண்டு இருப்புத்தடிகளாலே மிகுந்தமுயற்சியுடன் யுத்தம்நேர்ந்தது. அப்பொழுது, அவ்விருவர்களும் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு மண்டலகதிகளோடு ஸஞ்சரித்தார்கள். ஸமர்த்தர்களான அவ்விருவர்களும் அப்பொழுது யுத்தச்செய்கையிலுள்ள விசேஷங்களை வெளிப்படுத்தினார்கள். சிகரங்களுடன் கூடிய இரண்டுமலைகள் போல் மேலே தூக்கப்பட்ட கதாயுதத்தையுடைய அவ்விருவீரர்களும் பரஸ்பரம் அடித்துக்கொண்டு மண்டலகதிகளில் ஸஞ்சரித்தார்கள். அருமையான யுத்தச்செய்கையில் ஸமர்த்தர்களும் யுத்தபூமியில் அசைவற்று நிற்பவர்களுமான அவ்விருவர்களும் பரஸ்பரம் கோபத்தோடு கதாயுதங்களால் மிக அடிக்கப்பட்டார்கள். வீரர்களான இருவரும் இந்திரனும் பலியும்போல ஒரேஸமயத்தில் கீழே விழுந்தார்கள். இரண்டு சேனைகளிலுமுள்ள யுத்தவீரர்கள் அப்பொழுது 'ஆ ஆ' என்று அலறினார்கள். மர்மஸ்தானங்களில் நன்றாக அடிக்கப்பட்டவர்களான அவ்விருவர்களும் மிகச்சோர்வடைந்தார்கள். பிறகு, க்ருபர் யுத்தத்தில் மத்ரர்களுள் சிறந்த சல்யனைத் தமது தேரின்மேல் ஏற்றிவைத்துக்கொண்டு யுத்தகளத்தினின்று விரைவாக வேறிடத்திற்குச் சென்றார். பீமன் மதங்கொண்டவன்போல் மெய்ம்மறந்தவனாக விருந்து, ஒருநிமிஷத்தில் மறுபடியும் எழுந்திருந்து கதையைக் கையிற்கொண்டு மத்ரநாதனைச் சண்டைக்கு அழைத்தான். பிறகு, பற்பல சஸ்த்ரங்களை யுடைய உம்மைச்சேர்ந்த சூரர்கள் நானாவிதமான வாத்தியங்களுடைய சப்தத்தோடு பாண்டவஸேனையை எதிர்த்துப் போர்புரிந்தார்கள். மஹாராஜரே! பிறகு, துர்யோதனனை முதன்


மையாகக்கொண்ட கௌரவ ஸேனாவீரர்கள் இரண்டுகைகளிலும் சஸ்திரங்களைத் தூக்கிக்கொண்டு பேரொலியுடனே எதிர்த்து விரைவாகச் சென்றார்கள். பிறகு, அந்தப் பாண்டிபுத்ரர்கள் அந்தச் சேனையைப் பார்த்துத் துர்யோதனனைக் கொல்லவேண்டுமென்ற விருப்பத்தோடு விம்மநாதஞ் செய்துகொண்டு சென்றார்கள். பரதர்களுட்கிறந்தவரே! உம்முடைய புத்ரன் விரைவாக வருகின்ற அந்த வீரர்களுள் சேகிதானனை ஈட்டியினால் மார்பில் மிகவும் அடித்தான். அந்தச் சேகிதானன் உம்முடைய புத்ரனால் தள்ளப்பட்டும் இரத்த வெள்ளத்தால் நாற்புறமும் நனைக்கப்பட்டும் அதிகமாக மூர்ச்சையடைந்து தேர்நடுவில் விழுந்தான். மஹாரதர்களான பாண்டவவீரர்கள், சேகிதானன் கொல்லப்பட்டதைக்கண்டு, தனித்தனியாகச் சரமாரிகளைத் தடையில்லாமற் பொழிந்தார்கள். மஹாராஜரே! ஜயத்தால் ப்ரகாசிக்கின்ற பாண்டவர்கள் நாற்புறங்களிலும் பார்க்கத் தக்கவர்களாக உம்மைச்சேர்ந்த வீரர்களுடைய படைகளில் சஞ்சரித்தார்கள். க்ருபரும் க்ருதவர்மாவும் மஹாரதனான சகுனியும் மத்ரராஜனைமுன்னிட்டுக்கொண்டு தர்மராஜரை எதிர்த்துப் போர்புரிந்தார்கள். மஹாராஜரே! துர்யோதனன், பாரத்வாஜரைக் கொன்றவனும் அதிகமான வீர்யத்தையும் பராக்ரமத்தையுமுடையவனுமான த்ருஷ்டத்யும்னனை எதிர்த்துப் போர்புரிந்தான். அரசரே! அவ்வாறே, உம்முடைய புத்ரனால் ஏவப்பட்ட மஹாரதர்களான மூவாயிரம் திரிகர்த்தவீரர்கள் விஜயனை எதிர்த்துப் போர்புரிந்தார்கள். மன்னரே! வெற்றியில் உறுதியான எண்ணமுள்ளவர்களும் யுத்தத்தில் உயிரை இழக்கத் துணிந்தவர்களுமான உம்மைச்சேர்ந்த வீரர்கள், அன்னப்பறவைகள் பெரியதடாகத்தில் பிரவேசிப்பதுபோல் (போர்க்களத்தில்)ப்ரவேசித்துவிட்டார்கள். பிறகு, ஒருவரையொருவர் கொல்ல விரும்புகிறவர்களுக்கு ஒருவரையொருவர் கொல்லக்கூடியதும் ஒருவருக்கொருவர் பிரீதியைவிருத்திசெய்கின்றதுமான கோரமான யுத்தம் நடந்தது. வேந்தரே! சிறந்தவீரர்களுக்கு அழிவை உண்டிபண்ணுகின்ற அந்த யுத்தம் நடக்கவே, காற்றால் தூற்றப்பட்ட பூமியினுடைய புழுதியானது கோரமாக மேலேஎழும்பியது. அரசர்களுடைய பெயர்களைக் கேட்பதாலும் சொல்லுவதாலும் ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டோம். அப்பொழுது, வீரர்கள் பயமற்றவர்கள்போலப் போர்புரிந்தார்கள். புருஷஸ்ரேஷ்டரே! அந்தப் புழுதியானது ரக்தத்தினால் நன்றாகத் தணிக்கப்பட்டது. அந்தப் புழுதியானது அடக்கப்பட்ட பொழுது, திசைகளும் நிர்மலமாயின. உம்மைச் சேர்ந்தவர்களுக்கும்

பகைவர்களுக்கும் அதிக கோரமும் பயங்கரமுமான யுத்தமானது அவ்வாறு நடந்துவருந் தருணத்தில் ஒருவனும் புறங்காட்டவில்லை. ஸ்வர்க்கத்தை அடைவதில் விருப்பமுள்ளவர்களான மனிதர்கள், யுத்தத்தில் ஜயத்தைவேண்டினவர்களும் பிரம்மலோகப் பிராப்தியைப் பிரதானமாக உடையவர்களுமாகி நல்லயுத்தத்தினால் பராக் கிரமத்தை வெளியிட்டார்கள். எஜமானனுடைய அன்னத்தைப் புஜித்ததினால் அவன்விஷயத்தில் தாங்கள் பட்டிருக்கிற கடனி னின்று விடுபடுவதென்பொருட்டு அவன்கார்யத்தைச் செய்வதில் நிச்சயமுள்ளவர்களான யுத்தவீரர்கள் ஸ்வர்க்கத்தில் பற்றுதலுள்ள மனத்தையுடையவர்களாக அப்பொழுது யுத்தஞ்செய்தார்கள். மஹா ரதர்கள் பற்பலவடிவமான சஸ்திரங்களைப்பிரயோகித்துக்கொண்டும் அன்யோன்யம் கர்ஜித்துக்கொண்டும் ஒருவரையொருவர் அடித்தார்கள். உம்முடைய சேனையிலும், அந்தப் பாண்டவர்களுடைய சேனையிலும் 'கொல்லுங்கள் ; அடியுங்கள் ; பிடியுங்கள் ; அறையுங்கள் ; வெட்டுங்கள்' என்கிற சொற்கள் கேட்கப்பட்டன. மஹாராஜரே ! பிறகு, சல்யன் மஹாரதரும் தர்மநந்தனருமான யுதிஷ்டிரரைக் கொல்லக்கருதிக் கூர்மையுள்ள பாணங்களால் அடித்தான். மஹாராஜரே ! உயிர்நிலைகளை அறிந்தவரான யுதிஷ்டிரர் சிரிக்கிறவர்போல் அவனுடைய மர்மஸ்தானங்களைக்குறித்துப் பதினான்குநாரசங்களைப் பிரயோகித்தார். மஹாபலசாலியான மத்ரநாதனும் பாணங்களால் பாண்டவரை நாற்புறத்திலும் தடுத்துக் கொல்லக்கருதி யுத்தத்தில் கோபங்கொண்டு கழுகுகுகள் பூண்ட அநேக அம்புகளால் அடித்தான். மஹாராஜரே ! பிறகு, மத்ரநாதன் எல்லாச்சேனைகளும் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே படிந்த கணுக்களுள்ள ஓர் அம்பினால் யுதிஷ்டிரரை நன்றாக அடித்தான். மிக்ககோபங்கொண்டவரும் மஹாபலசாலியுமான தர்மராஜரும் மத்ரராஜனைக் கூர்மையானவைகளும் கழுகுகுகளால் வேகமுள்ளவைகளாகச் செய்யப்பட்டவைகளுமான பாணங்களால் அடித்தார். மஹாரதரான தர்மராஜர் சஸ்திரஸேனை எழுபதுபாணங்களாலும் ஸாரதியை ஒன்பதுபாணங்களாலும் த்ருமஸேனை அறுபத்துநான்குபாணங்களாலும் கொன்றார். அரசரே ! பிறகு, சல்யன் மஹாத்மாவான பாண்டவரால் சக்ரரக்ஷுகன்கொல்லப்பட்டவுடன் இருபத்தைந்து சைத்யர்களைக் கொன்றான்; ஸாத்யகியை இருபத்தைந்து பாணங்களாலும் பீமஸேனை ஐந்துபாணங்களாலும் மாத்ரீபுத்ரர்களைக் கூர்மையுள்ள நூறு பாணங்களாலும் யுத்தத்தில் அடித்தான். ராஜஸ்ரேஷ்டரே !

யுத்தத்தில் இவ்வண்ணம் ஸஞ்சரிக்கின்ற அந்த மத்ரநாதன்மீது யுதிஷ்டிரர் ஸர்ப்பங்கள்போன்ற கூர்மையுள்ள அம்புகளைப் பிரயோகம் செய்தார். குந்தீபுத்ரரான யுதிஷ்டிரர், யுத்தத்தில் நேரில் நிற்கின்ற அந்த மத்ரநாதனுடைய ரதத்தினின்று கொடியின் நுனியை ஒரு பல்லத்தினாலே அறுத்தார். மஹாத்மாவான பாண்டி புத்ரரால் அறுக்கப்பட்டு விழுகின்ற அவனுடையகொடியை அடித்துத் தள்ளப்பட்டிருக்கின்ற ஒருமலையின் சிகரத்தைப்போலக் கண்டோம். வீழ்ந்திருக்கும் கொடியையும் ஸந்நத்தராக நிற்கின்ற பாண்டவரையும் கண்டு, மத்ரராஜன் மிக்கசினமுள்ளவனாகிச் சரமாரியைப்பொழிந்தான். அளவிடமுடியாத வன்மையுள்ளவனும் ஷுத்திரியர்களுள் சிறந்தவனுமான சல்யன், வர்ஷதாரைகளைப் பொழிகின்ற மேகம்போலப் பாணவர்ஷத்தை ஷுத்திரியர்களின்மீது பொழிந்தான். அவன் ஸாத்யகியையும் பீமஸேனையும் பாண்டிநந்தனர்களான மாத்ரீபுத்ரர்களையும் ஒவ்வொருவரையும் ஐந்துஐந்து பாணங்களால் அடித்து யுதிஷ்டிரரையும் ஹிம்லித்தான். மஹாராஜரே! பிறகு, பாண்டவனுடைய மார்பில் பரவியிருக்கின்ற பாணமயமான வலையை மேலேகிளம்புகின்ற மேகஸமூகத்தைப்போலக் கண்டோம். மஹாரதனை சல்யன் யுத்தத்தில் அந்த யுதிஷ்டிரரின்மீது கோபங்கொண்டு நன்றாகப் படிந்தகணுக்களுள்ள அம்புகளால் திசைகளையும் மூலைத்திசைகளையும் நன்றாகமூடினான். பிறகு, பாணஸமூகத்தால் பீடிக்கப்பட்ட யுதிஷ்டிரராஜர் இந்திரனால் பீடிக்கப்பட்ட ஜம்பன் போலச் சல்யனால் வலிமைகுறைந்தவரானார்.

பன்னீரண்டாவது அத்யாயம்.

ச ல் ய வ த ப ர் வ ம். (தோடர்ச்சீ.)



(சல்யனுடைய பராக்கீரமவர்ணனை.)

பெரியவரே! தர்மராஜர் மத்திரராஜனால் துன்பப்படுத்தப்பட்ட தருணத்தில், ஸாத்யகியும் பீமஸேனனும் பாண்டிநந்தனர்களான மாத்ரீபுத்ரர்களும் யுத்தத்தில் ரதங்களால் நாற்புறத்திலும் சூழ்ந்துகொண்டு சல்யனைத் துன்புறுத்தினார்கள். அநேகமஹாரதர்களால் துன்பப்படுத்தப்படுகின்ற அஸஹாயனை அந்தச்சல்யனைக் கண்டு, 'நல்லது, நல்லது' என்கிற பெரிதானசப்தம் தோன்றிற்று. லித்தர்களும் அதிகஸந்தோஷத்தை உடையவர்களாயினர். சேர்ந்

திருக்கின்ற மஹரிஷிகளும் 'ஆச்சரியம்' என்றுகூறினார்கள். பீமஸேனன், பராக்கிரமவிஷயத்தில், சல்லியமென்ற ஆயுதம்போலிருக்கின்ற சல்யனை யுத்தத்தில் ஒருபாணத்தாலடித்து மீண்டும் ஏழுபாணங்களால் அடித்தான். ஸாத்யகியும் தருமபுத்திரரைக்காக்கவேண்டுமென்கிற எண்ணத்தால் இந்தமத்திரநாதன்மீது நூறுபாணங்களை இறைத்துப் பிறகு சிங்கநாதஞ்செய்தான். நகுலனும் ஸஹதேவனும் அந்தச்சல்யனை ஐவைந்து பாணங்களாலடித்து மறுபடியும் அவனை எவ்வேழுபாணங்களால் விரைந்து அடித்தார்கள். பெரியவரே! சூரனும் யுத்தத்தில் முயற்சியுள்ளவனுமான அந்தச்சல்யன், அந்தமஹாரதர்களால் துன்பத்தையடைவிக்கப்பட்டவனாகக் கோரமானதும் (பகைவரின்) சேனையின் மிகுதியை அழிக்கின்றதும் சிறந்தவேகமுள்ளதுமான வில்லை இழுத்து ஸாத்யகியை இருபத்தைந்து பாணங்களாலும், பீமஸேனை எழுபதுபாணங்களாலும், அவ்வாறே நகுலனை ஏழுபாணங்களாலும் அடித்தான். பிறகு, அந்தச்சல்யன் விற்றபிடித்த ஸஹதேவனுடைய அம்பையும் வில்லையும் ஒருபல்லத்தால் அறுத்து யுத்தத்தில் அந்தஸஹதேவனை இருபத்தொருபாணங்களால் அடித்தான். ஸஹதேவனோ, யுத்தத்தில் வேறுவில்லை நானேற்றி அளவில்லாத தேஜஸுள்ள மாதுலனை ஸர்ப்பம்போன்ற வடிவமுள்ளவையும் ஜ்வலிக்கின்ற அக்னிபோன்றவையுமான ஐந்துபாணங்களால் நன்றாக அடித்தான். படிந்தகணுக்களுள்ள ஒருபாணத்தால் யுத்தத்தில் அவனுடைய ஸாரதியை அடித்து மிக்ககோபமூண்டவனாக அவனை மறுபடியும் மூன்றுபாணங்களால் அடித்தான். பீமஸேனனோ எழுபதுபாணங்களையும் அவ்வாறே ஸாத்யகியும் தருமராஜரும் ஒன்பதுபாணங்களையும் அறுபதுபாணங்களையும் சல்யனுடைய சரீரத்தில் பிரயோகித்தார்கள். மஹாராஜரே! பிறகு, அந்தமஹாரதர்களால் நன்கு அடிக்கப்பட்ட சல்யன், மலையானது தாதுரஸத்தைப் பெருக்குவதுபோல் அங்கங்களால் இரத்தத்தைப் பெருக்கினான். அரசரே! சல்யன் மஹாவில்லாளிகளான அவ்வனைவரையும் ஐந்துபாணங்களால் விரைவாக அடித்தான். அது ஆச்சரியமாயிருந்தது. பெரியவரே! சிறந்த மஹாரதனை அந்தச்சல்யன், பிறகு, மற்றொருபல்லத்தினால் தருமபுத்திரருடைய நானேற்றப்பட்டிருக்கிறவில்லை யுத்தத்தில் துண்டித்தான். பிறகு, தருமநந்தனரான யுதிஷ்டிரர் வேறொருவில்லைக் கையில் எடுத்துச் சல்யனையும் குதிரைகளையும் ஸாரதியையும் துவசத்தையும் ரதத்தையும் அம்புகளால் நன்கு மறைத்துவிட்டார். யுத்தத்தில் தருமபுத்ரருடைய பாணங்

களால் மறைக்கப்பட்ட அந்தச்சல்யன், பிறகு, கூர்மையுள்ள பத்துப் பாணங்களால் யுதிஷ்டிரரை அடித்தான். பிறகு, ஸாத்யகியோ தரும புத்திரர் பாணங்களால் பீடிக்கப்படவே, கோபமூண்டவனாகி, சூரனான மத்ரதேசாதிபதியை ஐந்துபாணங்களால் அடித்தான். அந்தச்சல்யன் ஒருகூடாரப்ரத்தினால் ஸாத்யகியினுடைய பெரியவில்லை வெட்டினான். பீமஸேனனைத் தலைவனாகக்கொண்ட அந்தப்பாண்டவ வீரர்களையும் மும்மூன்றுபாணங்களால் அடித்தான். மஹாராஜரே ! ஸாத்யவிக்ரமனான ஸாத்யகி அவன்மீது கோபங்கொண்டு, மஹாயுத்தத்தில் பொன்மயமான தண்டத்துடன் கூடின தோமரத்தைப் பிரயோகித்தான். சல்யனை யுத்தத்தில் கொல்லக்கருதிய பீமஸேனனும் நகுலனும் ஸஹதேவனும் தருமராஜரும் யுத்தத்தில் ஜ்வலிக்கின்ற ஸர்ப்பம்போன்ற நாராசத்தையும் சக்தியையும் மங்களகரமான கதையையும் சதக்னியையும் பிரயோகித்தார்கள். அந்த மத்திரராஜன் ஐந்துவீரர்களுடைய கைகளினின்றும் விடுபட்டு வேகத்துடன் வந்து கொண்டேயிருக்கின்ற அவ்வாயுதங்களை யுத்தத்தில் சஸ்திரஸமூகங்களால் தடுத்தான். யுத்தத்தில் கைப்பழக்கமுள்ளவனும் பிரதாபசாலியுமான சல்யன், ஸாத்யகியினால் பிரயோகிக்கப்பட்ட தோமரத்தைப் பல்லங்களால் வெட்டினான்; பீமஸேனனால் பிரயோகிக்கப்பட்டதும் பொற்கலன்பூண்டதுமான ஓர்அம்பை இரண்டாக வெட்டினான்; நகுலனார் பிரயோகிக்கப்பட்டதும் பொற்காம்புள்ளதும் பயங்கரமாயிருப்பதுமான சக்தியை இரண்டாகத் துண்டாக்கினான். ஸஹதேவனால் விடப்பட்ட கதாயுதத்தையும் பாணஸமூகங்களால் தடுத்தான் ; பாரதரே! பாண்டுபுத்திரர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே தர்மராஜருடைய அந்தச்சதக்னியை இரண்டுபாணங்களால் துண்டித்துச் சிங்கநாதமும் செய்தான். சினியின்பெளத்திரனான ஸாத்யகி அந்தயுத்தத்தில் சத்துருவின் வெற்றியைப் பொறுக்கவில்லை. பிறகு, கோபமூண்டவனான அவன் வேறுவில்லையெடுத்து இரண்டுபாணங்களால் மத்திரநாதனை அடித்து ஸாரதியையும் மூன்று பாணங்களால் அடித்தான். வேந்தரே ! பிறகு, சல்யன் யுத்தத்தில் மிகுந்தகோபங்கொண்டவனாகப் பெரியயானைகளை மாவெட்டிகளால் அடிப்பதுபோல அவர்களனைவரையும் பத்துப்பாணங்களால் அடித்தான். பகைவர்களை அழிப்பவர்களான அந்தமஹாரதர்கள், யுத்தத்தில் மத்திரராஜனால் தடுக்கப்பட்டவர்களாகி, அவனுக்கு முன்நிற்கச் சக்தியற்றவர்களானார்கள். பிறகு, துரியோதனராஜன், சல்யனுடைய வல்லமையைக்கண்டு, பாண்டவர்களையும் பாஞ்சாலர்களையும் ஸ்ரூஞ்

சயர்களையும், மாண்டவர்களாவே எண்ணினான். மஹாராஜரே! புருஷ ஸ்ரேஷ்டரே! அவ்விதமான மத்ரராஜனுடைய அந்த வல்லமையானது, யுத்தத்தில் மனிதர்களால் ஸகிக்கமுடியாததாயிற்று. அரசரே! பிறகு, நீண்டகைகளுள்ளவனும் சிறந்தபிரதாபமுள்ளவனுமானபீமஸேனன், மனத்தில் உயிரை விடத்துணிந்து மத்திரநாதனோடு எதிர்த்துப் போராடினான். நகுலனும் ஸஹதேவனும் மஹாரதனை ஸாத்யகியும் அப்பொழுது சல்யனை நான்கு புறத்திலும் சூழ்ந்துகொண்டு நாற்புறங்களிலும் பாணங்களை இறைத்தனர். மஹாரதனும் பிரதாபசாலியுமான அந்த மத்திரராஜன், சிறந்தவில்லாளிகளான நான்கு பாண்டவர்களால் சூழப்பட்டு அவர்களை எதிர்த்துப் போர்புரிந்தான். மன்னரே! அரசரான தருமநந்தனர் மஹாயுத்தத்தில் கூடாப் பரத்தினால் மத்திரராஜனுடைய சக்ரரக்ஷகளை விரைவாகக் கொன்றார். சூரனும் மஹாரதனுமான அந்தச் சக்ரரக்ஷகன் கொல்லப்படவே, பலசாலியான மத்திரராஜனும் ஸைனிகர்களை அம்புளால் மறைத்தான். அரசரே! பிறகு, தமது அந்தப்போர்வீரர்கள் சூழப்பட்டிருக்கின்றதைக்கண்டு தருமநந்தனரான யுதிஷ்டிரர், 'யுத்தத்தில், மஹிமைதங்கியதான அந்த மாதவருடைய வாக்கியமானது ஏன் உண்மையாகாது? யுத்தத்தில் கோபங்கொண்டவனை சல்யன் என் சேனையை நாசஞ்செய்வானா? நானும் என்ஸஹோதரர்களும் மஹாரதனை ஸாத்யகியும் பாஞ்சாலர்களும் ஸ்ருஞ்சயர்களும் மத்திரநாதனை எதிர்க்கச் சக்தியற்றவர்களாயினோமன்றோ? மஹாபலசாலியான மாதவன் நம்மை இப்போதே கொல்வான். கோவிந்தருடைய வாக்கியம் உண்மையாவது எப்படி? இதென்ன?' என்று ஆலோசித்தார். பாண்டிவுக்கு மூத்தவரே! பிறகு, ரதங்களோடும் யானைகளோடும் குதிரைகளோடும் கூட்டினபாண்டவர்கள் நாற்புறத்திலும் மத்திரராஜனைத் துன்புறுத்திக்கொண்டு நெருங்கினார்கள். பற்பலவிதமான சஸ்திரங்களுடைய கூட்டங்களால் நிறைந்ததும் நன்றாகப் பிரயோகிக்கப்பட்டதுமான ஆயுதவருஷத்தை மத்ரராஜன், காற்றானது பெரியமேகங்களை நாசஞ்செய்வதுபோல யுத்தத்தில் நாசஞ்செய்தான். பிறகு, பொற்கட்டுக்களுள்ளதும் சல்யனால் பிரயோகிக்கப்பட்டதும் ஆகாயத்தையடைந்திருப்பதுமான அந்தச்சரமாரியை விட்டிற் பூச்சிகளின் கூட்டத்தைப்போலக் கண்டோம். மத்திரராஜனால் யுத்தமுனையில் பிரயோகிக்கப்பட்டவையும் தொடர்ந்துவருகின்றவையுமான அவ்வம்புகள் விட்டில்களுடைய கூட்டங்கள் போலக் காணப்பட்டன. ஜனாதிபரே! மத்திரராஜனுடைய வில்லின்னு விடுபட்ட

வையும் பொற்பணிகளுடன் கூடியவையுமான அம்புகளால் ஆகாயமானது இடைவெளியற்றதுபோல் ஆயிற்று. அந்த மஹாயுத்தத்தில் பெரியபாணந்தகாரம் உண்டுபண்ணப்பட்டபோது, அங்கே பாண்டவருக்குள்ளாவது நம்மவருக்குள்ளாவது ஒன்றும் காணப்படவில்லை. பலசாலியான மத்திரராஜனால் லாகவத்தாற் பிரயோகிக்கப்பட்ட சரமாரிகளால் நிலைதவறும்படி செய்யப்படுகின்ற பாண்டவர்களுடைய அந்தச் சேனைக்கடலைக்கண்டு தேவர்களும் கந்தர்வர்களும் அஸுரர்களும் அதிகவியப்பை அடைந்தனர். பெரியவரே! அந்தச்சல்யனோ, நான்குபக்கங்களிலும் முயற்சியுள்ளவர்களாயிருக்கின்ற அவ்வீரர்களைப் பாணங்களால் மறைத்து, தருமராஜரையும் மூடிச் சிங்கம்போல அடிக்கடி கர்ஜித்தான். யுத்தத்தில் அந்தச்சல்யனால் மூடப்பட்ட அந்தப்பாண்டவர்களைச் சேர்ந்த மஹாரதர்கள் யுத்தத்தில் மஹாரதனான சல்யனை எதிர்த்துச் செல்வதற்கு அப்பொழுது சக்தியற்றவர்களானார்கள். தருமராஜரை முந்தியவராகக்கொண்டவர்களும் பீமஸேனனைத் தலைவனாகக்கொண்டவர்களுமான ரதிகர்கள், சூரனும் யுத்தத்தில் பிரகாசிக்கின்றவனுமான சல்யனை யுத்தத்தில் அடித்தார்கள்.

பதின்முன்னாவது அத்யாயம்.

ச ல ய வ த ப ர் வ ம். (தொடர்ச்சி.)



(ஸ்வந்தல யுத்தம்.)

அர்ஜுனன், யுத்தத்தில் துரோணபுத்திரராலும் அவருடன் வருகின்றவர்களும் சூரர்களும் மஹாரதர்களுமான திரிகர்த்தவீரர்களாலும் அனேக அம்புகளால் அடிக்கப்பட்டான். மஹாராஜரே! அவன் துரோணபுத்திரரை மூன்று பாணங்களாலும் மற்றச் சிறந்த வில்லாளிகளை இரண்டிரண்டு பாணங்களாலும் அடித்து மறுபடியும் யுத்தத்தில் சரமாரிகளைப் பொழிந்தான். பரதர்களுட்சிறந்தவரே! பாணங்களால் முள்ளைப்போலத் தைக்கப்பட்டிருக்கின்ற அந்த உம்மைச்சேர்ந்த வீரர்களோ பார்த்தனை அணுகிக் கூர்மையுள்ள பாணங்களாலடிக்கப்பட்டிருந்தும், (அவனை) விட்டு விலகவில்லை. துரோணபுத்திரரைத் தலைவராகக்கொண்ட கௌரவவீரர்கள் அர்ஜுனனைத் தேர்க்கூட்டத்தால் சூழ்ந்துகொண்டும் களிப்புடன் போராடிக்கொண்டும் விளங்கினார்கள். அரசரே!

அவர்களால் எய்யப்பட்டதும் பொன்னினால் அலங்கரிக்கப்பட்டதுமான பாணங்கள் அர்ஜுனனுடைய தேரின் நடுவிடத்தை விரைவாக நிரப்பின. அவ்வாறே, மஹாவில்லாளிகளும் எல்லாவில்லாளிகளுள்ளும் சிறந்தவர்களுமான கிருஷ்ணர்ஜுனர்களை யுத்தத்தில் கெட்டமதங்கொண்டவர்களான கௌரவவீரர்கள், மிகுந்த உற்சாகமுடையவர்களாகிக் கோரமான பாணங்களால் அடித்தார்கள். பிரபுவே! அப்பொழுது, கூபரமும் தேருருளைகளும் மூக்கணையும் பூட்டுவார்களும் நுகத்தடியும் அநுகர்ஷமும் பாணமயமாகிவிட்டன. அரசரே! அந்தயுத்தத்தில் உம்மைச் சேர்ந்தவீரர்கள் பார்த்தன்விஷயத்தில் செய்ததான இப்படிப்பட்ட காரியமானது முன் நம்மால் பார்க்கப்பட்டதுமில்லை; கேட்கப்பட்டதுமில்லை. விசித்திரமான கட்டுக்களுடன்கூடின கூர்மையுள்ள அம்புகளால் நாற்புறத்திலும் அந்தத்தேரானது, புவியில் அனேகம்தீப்பந்தங்களால் நன்றாகவிளங்குகின்ற விமானம்போல விளங்கிற்று. மஹாராஜரே! பிறகு, அர்ஜுனன் படிந்தகணுக்களுள்ள அம்புகளை மேகமானது மழையை மலையின்மீது இறைப்பதுபோல அச்சேனையின்மீது இறைத்தான். யுத்தத்தில் பார்த்தனுடையபெயரால் அடையாளமிடப்பட்ட அம்புகளால் வதம்செய்யப்படுகின்ற அவர்கள் அப்படிப்பட்ட அர்ஜுனனைப் பார்ப்பவர்களாக (அனைத்தையும்) பார்த்தமயமாக எண்ணினார்கள். கோபத்தினால் இழுத்துவிடப்பட்ட அம்புகளாகிற ஜ்வாலையுடையதும், வில்லினாலிகளாகிற காற்றுடன் கூடியதுமான பார்த்தனாகிற பெருந்தீயானது உம்முடையஸையமாகிற விறகை விரைவாக எரித்தது. பாரதரே! பாக்கியமுள்ளவரே! பூமியில்விழுகின்றசக்ரங்கள், நுகத்தடிகள், அம்புத்தூணிகள், கொடிகள், ரதங்கள், துவஜங்கள், மூக்கணைகள், அநுகர்ஷங்கள், திரிவேணுக்கள், அச்சுக்கள், பூட்டுவார்கள், கொறடாக்கள், குண்டலங்களையும் தலைப்பாகைகளையும் தரித்தவைகளாக விழுகின்றதலைகள், கைகள், தோள்கள், விசிறிகளுடன்கூடின குடைகள், மகுடங்கள் ஆகிய இவைகளின் குவியல்கள், பார்த்தனுடைய தேர் செல்லும்வழிகளில் எங்கும் காணப்பட்டன. பரதர்களுட்சிறந்தவரே! பூமியானது மாமிசங்களாலும் இரத்தங்களாலும் சேறுள்ளதாகவும் செல்லமுடியாத தோற்றமுள்ளதாகவும், பயப்படுகிறவர்களுக்குப் பயத்தைப்பெருக்குகிறதாகவும், சூரர்களுக்கு ஸந்தோஷத்தை விருத்திபண்ணுகின்றதாகவும் ருத்திரருடைய உத்யானம்போன்றதாகவும் இருந்தது. பகைவரைவாட்டுபவனான பார்த்தன்

ரதகுப்திகளுடன் கூடின இரண்டாயிரம் ரதங்களை யுத்தத்தில் நாசஞ்செய்து புகைதணிந்த நெருப்புப்போல ஜ்வலித்தான். அரசரே! பகவானை அக்நி ஜங்கமஸ்தாவரங்களான உலகத்தைக் கொளுத்திப் புகைதணிந்ததாகவ்விதம் காணப்படுமோ, அவ்விதமே குந்திபுத்திரனை தனஞ்சயனும் காணப்பட்டான். துரோணபுத்திரரோ, யுத்தத்தில் பாண்டவனுடைய பராக்கிரமத்தைக்கண்டு, உயர்ந்தகொடிமரத்துடன் கூடிய ரதத்தோடு பாண்டவனை எதிர்த்துத் தடுத்தார். வெண்ணிறமுள்ள குதிரையையுடையவர்களும் வில்லாளிகளுடன் சிறந்தவர்களும் புருஷஸ்ரேஷ்டர்களுமான அவ்விருவர்களும் அப்பொழுது பரஸ்பரவதத்தில் விருப்பமுள்ளவர்களாக ஒருவரை ஒருவர் எதிர்த்தார்கள். மஹாராஜரே! பரதர்களுடன் சிறந்தவரே! மாரிக்காலத்தில் மேகங்களினின்று எவ்வாறு மழை உண்டாகுமோ, அவ்வாறே அவ்விருவர்களிடமிருந்தும் மிகுந்தபயங்கரமான அம்புமழையானது உண்டாயிற்று. பரஸ்பரம் ஸ்பர்த்தையுள்ளவர்களாக அவ்விருவரும் கொம்புகளால் இரண்டுவிருஷபங்கள் கீறிக்கொள்வதுபோலப் படிந்த கணுக்களுடன் கூடின பாணங்களால் அப்பொழுது ஒருவரையொருவர் கீறிக்கொண்டார்கள். மஹாராஜரே! அவ்விருவர்களுக்கும் நெடுநேரம் யுத்தமானது ஸமமாக இருந்தது. அந்த யுத்தத்தில் கோரமான சஸ்திரங்களுடைய மோதுதல் மறுபடியும் உண்டாயிற்று. பாரதரே! பிறகு, அஸ்வத்தாமா பொற்கட்டுக்களுடன் கூடியவையும் நன்றாகத் தீட்டப்பட்டவையுமான பன்னிரண்டு பாணங்களால் அர்ஜுனனையும் பத்துப் பாணங்களால் வாஸுதேவரையும் அடித்தார். பிறகு, பீபதஸுவானவன் அட்டஹாஸஞ்செய்து, காண்டீவமென்கிற வில்லை நானொலியிடச்செய்தான். பகைவர்களைத் தவிக்கச்செய்பவனை ஸவ்யஸாசி மஹாயுத்தத்தில் குருபுத்ரரான அஸ்வத்தாமாவை ஒரு முகூர்த்தகாலம் கௌரவித்து, பிறகு, அவரைக் குதிரைகளையும் ஸாரதியையும் இழந்த ரதத்தையுடையவராகச் செய்தான்; பிறகும், அவரை மெதுவாகவே அடிக்கடி அடித்தான். குதிரைகள் கொல்லப்பட்ட தேரில் வீற்றிருக்கின்ற துரோணபுத்திரர், உருக்கி னாலாகியதும் பரிகம்போன்றதுமான உலக்கையைப் பாண்டுபுத்திரன் மீது பிரயோகித்தார். பகைவர்களை அழிப்பவனும் வீரனுமான பார்த்தன் வீரவாக வருகின்றதும் பொற்கட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டதுமான அவ்வுலக்கையை ஏழாகத் துண்டித்தான். மிக்க கோபமுள்ளவரான அந்த அஸ்வத்தாமா முஸலம் அறுக்கப்பட்ட

தைக்கண்டு சிறந்தமலையினுடைய சிகரம்போன்ற கோரமான பரிகாயுதத்தைக் கையிலெடுத்தார். யுத்தத்தில் ஸாமர்த்தியமுடைய அஸ்வத்தாமா பார்த்தனைக்குறித்து அந்தப்பரிகாயுதத்தைப் பரியோகிக்கவும் செய்தார். கோபங்கொண்ட அந்தகன்போன்ற அந்தப்பரிகாயுதத்தைக்கண்டு பாண்டினந்தனான அர்ஜுனன் விரைவுடன் சிறந்த ஐந்துபாணங்களால் அடித்தான். பாரதரே ! பெரும்போரில் பார்த்தனுடைய பாணங்களால் அறுக்கப்பட்ட பரிகாயுதமானது ஒலியால் ராஜஸ்ரேஷ்டர்களுடையமனத்தைப் பிளந்துகொண்டு பூமியில் விழுந்தது. பிறகு, பாண்டவன் வேறு மூன்றுபல்லங்களால் அஸ்வத்தாமாவைப் பிளந்தான். பலசாலியும் மிக்கதையமுள்ளவனுமான பார்த்தனால் மிக அடிக்கப்பட்ட அந்த அஸ்வத்தாமா ஆண்மையில் நிலைபெற்றவராகி அப்பொழுது அசையவில்லை. அரசரே ! பிறகு, அஸ்வத்தாமா மஹாரதனை ஸூரதன்மீது எல்லாக்ஷத்திரியர்களும் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே பாணஸமூகங்களை இறைத்தார். பிறகு, பாஞ்சாலர்களுள் மஹாரதனை ஸூரதனே யுத்தத்தில் மேகத்தின் இடிமுழக்கம்போன்ற ஒலியுடன் கூடின ரதத்துடன் துரோணபுத்திரரையே எதிர்த்துச் சென்றான். அவன் ஸர்வபாரங்களையும் பொறுக்கக்கூடிய உறுதியான சிறந்தவில்லை இழுத்து நெருப்புக்கும் பாம்புக்குமொப்பான அம்புகளால் துரோணபுத்திரரை அடித்தான். பிறகு, கோபமுள்ளவனும் எதிர்த்துவருகின்றவனும் மஹாரதனுமான அந்த ஸூரதனைப்பார்த்து யுத்தத்தில் துரோணபுத்திரர் தடியாலடிக்கப்பட்ட ஸர்ப்பம்போலக் கோபித்தார். துரோணகுமாரர், புருவங்களை முக்கோணமாக நெறித்துக்கொண்டும் இரண்டுகடைவாய்களையும் நக்கிக்கொண்டும் ஸூரதனை ஏறஇறங்கப்பார்த்து ரோஷத்தினால் வில்லிலுள்ள நாணை உருவிக்கொண்டும் யமதண்டம்போன்ற பிரகாசமுடையதும் கூர்மையுள்ளதுமான ஒரு நாராசத்தைப் பிரயோகித்தார். அதிகவேகமுள்ள அந்த நாராசமானது இந்திரனால் விடப்பட்ட இடியானது பூதலத்தைப் பிளந்துசெல்வதுபோல அவன் இருதயத்தைப்பிளந்து பூமியில் பிரவேசித்துவிட்டது. வஜரத்தால் பிளக்கப்படுகிற மலையின் கொடுமுடியானது கீழேவிழுவதுபோல நாராசத்தால் அடிக்கப்பட்ட அந்தஸூரதன் பூமியில் * விழுந்தான். அந்தவீரன் கொல்லப்பட்டவுடன், சிறந்த பிரதாபமுள்ளவரும் ரதிகர்களுள் உத்தமருமான

* துரோணபர்வம் 608-ம்பக்கம் 30-வது வரியில், 'கொன்றார்' என்பதை 'அடித்தார்' என்று மாற்றிக்கொள்க.

துரோணபுத்திரர் அந்த ரதத்தின்மீது விரைவாகஏறினார். மஹாராஜரே! பிறகு, யுத்தத்தில் ஸம்சப்தகர்களால் சூழப்பட்டவரும் யுத்தத்தில் கெட்டமதங்கொண்டவருமான அஸ்வத்தாமா ஸந்நத்தராயிருந்துகொண்டு அர்ஜுனனோடு போர்புரிந்தார். அந்த ரணகளத்தில் ஸூர்யன் நடுப்பகலை அடைந்திருக்கும்பொழுது அர்ஜுனனுக்குப் பகைவர்களோடு, யமனுடையராஜ்யத்தை விருத்திபண்ணுகின்றதான பெரும்போர் நடந்தது. அந்தயுத்தத்தில், அர்ஜுனன் ஒருவனாகவே இருந்துகொண்டு ஒரேஸமயத்தில் பலவீரர்களோடு அவர்களின் பராக்ரமத்தைக்கண்டு போர்புரிந்ததை ஆச்சர்யமாகக்கண்டோம். இந்திரனுக்கு முற்காலத்தில் பெரிதான அஸுரசேனையோடு பெரும் போர் நேர்ந்ததுபோல அர்ஜுனனுக்குப் பகைவர்களோடு பெரும் போர் உண்டாயிற்று.

பதினான்காவது அத்தியாயம்.

ச ல் ய வ த ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(ஸங்குலயுத்தம்.)

மஹாராஜரே! துரியோதனனும் பார்ஷதனை திருஷ்டத்யும்னனும் அம்புகளாலும் சக்திகளாலும் நிறைந்திருக்கின்ற மிக்கபெரிதர்ன யுத்தத்தை நடத்தினார்கள்; வேந்தரே! பிறகு, கார்காலத்தில் மேகங்களினின்றும் நாற்புறத்திலும் நீர்த்தாரைகள் விழுவதுபோல ஆயிரமாயிரமாகச் சரதாரைகளைப் பொழிந்தனர். துரியோதனனும், துரோணரைக்கொன்றவனும் உக்கிரமான பாணங்கையுடையவனுமான திருஷ்டத்யும்னனை விரைவாகச்செல்லும் ஐந்துபாணங்களால் அடித்து மறுபடியும் ஏழுபாணங்களால் அடித்தான். பலசாலியும் மிக்கவலிமையுள்ளவனுமான திருஷ்டத்யும்னனோ, யுத்தத்தில் எழுபதுபாணங்களால் அரசனைத் துன்பப்படுத்தினான். பரதருட்சிறந்தவரே! அரசன் துன்புறுத்தப்பட்டதைக்கண்டு, ஸகோதரர்கள் பெரியசேனையுடன் பார்ஷதனைச் சூழ்ந்துகொண்டார்கள். அதிரதர்களான அந்தச்சூரர்களால் நான்குபுறமும் நன்குகூழப்பட்ட அந்தத் திருஷ்டத்யும்னன் யுத்தத்தில் அஸ்திரலாகவத்தை வெளிப்படுத்திக்கொண்டு ஸஞ்சாரஞ்செய்தான். சிதண்டியானவன் ப்ரபத்திரகர்களுடன்கூடினவனாக வில்லாளியான கிருதவர்மாவையும் மஹாரதரான க்ருபரையும் எதிர்த்துச்

சண்டைசெய்தான். அரசரே! பிராணனைப் பந்தயமாகவைத்து ஆடுகின்ற சூதாகியபோரில் பிராணனை இழக்கின்றவர்களான வீரர்களுக்கு மிக்ககோரமாயும் அதிகப்பெரிதாயுமுள்ள சண்டையானது அவ்விடத்திலும் நேர்ந்தது. சல்யன் அம்புமாரிகளை எல்லாத்திசைகளிலும் பொழிந்துகொண்டு, ஸாத்யகியும் பீமஸேனனும் உள்ளிட்ட பாண்டவர்களைத் துன்புறுத்தினான். ராஜேந்திரரே! அவ்வாறே, சல்யன், யுத்தத்தில் யமன்போன்ற பராக்ரமத்துடன்கூடினவர்களும் இரட்டையருமான அந்த நகுலஸஹதேவர்களை வீர்யத்தாலும் அஸ்திர பலத்தாலும் எதிர்த்துப் போராடினான். அந்தப்பெரும்போரில் சல்யனுடைய பாணங்களால் தூரத்தப்பட்ட பாண்டவவீரர்களுள் சில மஹாரதர்கள் ரக்ஷகளை அடையவில்லை. பிறகு, தருமராஜர் மிக உபத்ரவிக்கப்பட்டபொழுது, சூரனும் மாத்ரீகுமாரனுமான நகுலன் வேகத்துடன் மாதுலனான சல்யனை எதிர்த்து விரைவாகச் சென்றான். பகைவீரர்களைக்கொல்லும் நகுலன் சிரித்துக்கொண்டு யுத்தத்தில் வீரனான அந்தச் சல்யனை (ப்பாணங்களால்) மூடி முழுதும் உருக்குமயமானவையும் சிற்பியால் சாணையிடப்பட்டவையும் தங்கமயமான கட்டுக்களுடன்கூடியவையும் வில்லாகும் யந்திரத்தினின்று விடப்பட்டவையுமான பத்துப்பாணங்களால் மார்பில் அடித்தான். மாதுலனான சல்யனே, மருமகனான அந்த நகுலனால் பீடிக்கப்பட்டுப் படிந்தகணுக்களுள்ள பாணங்களால் அவனைத் துன்பஞ் செய்தான். பிறகு, யுதிஷ்டிரராஜரும் பீமஸேனனும் ஸாத்யகியும் மாத்ரீபுத்திரனான ஸஹதேவனும் மத்ரராஜனுக்கருகில் விரைவாகச் சென்றார்கள். பகைவர்களை வெல்பவனும் சேனாபதியுமான சல்யன் வேகத்துடன் வருகின்றவர்களும் திசைகளையும் திக்கோணங்களையும் தேரொலிகளால் நிரப்புகின்றவர்களும் பூமியை நடுங்கச்செய்கின்றவர்களுமான அவ்வீரர்களைச் சண்டையில் எதிர்த்தான். பெரியவரே! மத்திரநாதன் யுத்தத்தில் யுதிஷ்டிரரை மூன்றம்புகளாலும் பீமஸேனை ஐந்து சரங்களாலும் ஸாத்யகியை நூறு பாணங்களாலும் ஸஹதேவனை மூன்று கணைகளாலும் அடித்துப் பின்பு மஹாத்மாவான நகுலனுடைய பாணங்களுடன் கூடிய வில்லை ஓர் க்ஷரப்ரத்தால் நடுவில் வெட்டினான். பிறகு, மஹாரதனான மாத்ரியின்புத்திரன் சல்லியனுடைய பாணங்களால் வெட்டப்பட்ட அந்தவில்லை எறிந்துவிட்டு வேறுவில்லை எடுத்துப் பாணங்களால் மத்ரராஜனுடைய தேரை வேகமாக நிரப்பினான். யுதிஷ்டிரரும் ஸஹதேவனும் அந்த மத்ரநாதனைப் பத்துப்பத்துப்

பாணங்களால் மார்பிலேயே அடித்தார்கள். ஸாத்யகியும் பீமஸேன
 னும் அந்தமத்ரராஜனை எதிர்த்துஒடிக்கழுகிறகுள்பூண்ட அறுபது
 பாணங்களாலும் பத்துப்பாணங்களாலும் அடித்தார்கள். பிறகு,
 மத்ரராஜன் கோபங்கொண்டு ஸாத்யகியை ஒன்பது பாணங்களால்
 அடித்துப் படிந்தகணுக்களுள்ள எழுபதுபாணங்களால் மறுபடியும்
 அடித்தான். பெரியவரே! பிறகு, சல்யன் இந்த ஸாத்யகியினுடைய
 அம்புடன்கூடியவில்லைக் கைப்பிடியில் வெட்டி, நான்குகுதிரைகளை
 யும் யுத்தத்தில் யமனிடம் அனுப்பினான். மஹாரதனான மத்ரராஜன்
 ஸாத்யகியைத் தேரையிழந்தவனாகச்செய்து நூறுபாணங்களால்
 அவனை நாற்புறங்களிலும் அடித்தான். குருகுலத்திலுதித்தவரே!
 மத்திரநாதன் கோபங்கொண்டு மாத்ரீபுத்திரனையும் பாண்டவனான
 பீமஸேனனையும் யுதிஷ்டிரரையும் பத்துப்பத்துப் பாணங்களால்
 அடித்தான். பார்த்தர்கள் ஒன்றுசேர்ந்தும் அந்தச்சல்யனை யுத்தத்தில்
 மிஞ்சவில்லையென்னும் ஆச்சரியகரமான மத்திரராஜனுடைய ஆண்
 மையை அந்தஇடத்தில் கண்டோம். பிறகு, உறுதியான வல்லமை
 யுள்ள ஸாத்யகி வேறு இரதத்தின்மீதேறிக்கொண்டு, பீடிக்கப்பட்ட
 வர்களும் மத்ரராஜனுக்கு வசப்பட்டவர்களுமான பாண்டவர்களைக்
 கண்டு மத்ரதேசாதிபனைக்குறித்துப் பலாத்காரமாக வேகத்துடன்
 எதிர்த்துச்சென்றான். சண்டையில் ஸமர்த்தனான சல்யன், வரு
 கின்ற அவனுடைய தேரைக்கண்டு மதம்பிடித்த ஒருயானையானது
 மதம்பிடித்தயானையை எதிர்ப்பதுபோல இரதத்தினாலேயே எதிர்த்
 துச்சென்றான். சூரனான அந்தஸாத்யகிக்கும் மத்திரதேசாதிபதி
 க்கும் நெருக்கமாக நடந்த அந்தச்சண்டையானது ஆச்சரியகரமான
 காட்சியுள்ளதாக இருந்தது. இது பூர்வகாலத்தில் சம்பராஸூரனுக்
 கும் தேவராஜனுக்கும்நடந்த யுத்தம்போலிருந்தது. ஸாத்யகி, யுத்தத்
 தில்நிற்கின்ற மத்திரராஜனைக்கண்டு பத்துப்பாணங்களால் அடித்து,
 'நில்,நில்' என்றுங் கூறினான். மத்திரராஜனோ,மஹாத்மாவான அந்த
 ஸாத்யகியால் மிக அடிக்கப்பட்டு விசித்திரமானகட்டுக்களுள்ள கூரிய
 அம்புகளால் அவனைத் திருப்பியடித்தான். பிறகு, மஹாவில்
 லாளிகளான பார்த்தர்கள், ஸாத்யகியை எதிர்த்துப்போர்புரிகின்றவ
 னும் மாதூலனுமான மத்ரராஜனைக் கொல்லவேண்டுமென்ற வீரூப்
 பத்துனால் தேர்களுடன் விரைவாக எதிர்த்தார்கள். பிறகு, சிங்கம்
 போலக் கர்ஜித்துக்கொண்டு போர்புரிகின்ற சூரர்களுடைய கைகலந்
 ததும் இரத்தவெள்ளத்துடன்கூடினதுமான சிறந்தயுத்தமானது
 நடந்தது. மஹாராஜரே! இறைச்சியில் வீரூப்பங்கொண்ட சிங்

கங்கள்போல யுத்தத்தில் கர்ஜிக்கின்ற அந்தச்சூரர்களுக்கு ஒருவரை ஒருவர் வையும் வார்த்தைகள் உண்டாயின. அவர்களுடைய ஆயிரக்கணக்கான பாணஸமூகங்களால் பூமியானது எல்லாப்பக்கத்திலும் நிரம்பியதாயிற்று. அப்பொழுது, ஆகாயமும் உடனே பாணமயமாயிற்று. அந்தச்சல்யனால் நாற்புறத்திலும் வேகமாகப் பாணந்தகாரமானது உண்டுபண்ணப்பட்டது. மஹாத்மாக்களால் விடப்பட்ட பாணங்களால் மேகத்தின் நிழல்போன்ற நிழல் உண்டாயிற்று. வேந்தரே! அந்தச்சமயத்தில் சட்டையுரித்த பாம்புகள்போலப் பளபளப்பானவையும் எறியப்பட்டவையும் பொன்கட்டுக்களுடன் கூடியவையுமான பாணங்களால் திசைகள் பிரகாசித்தன. பகைவர்களை நாசஞ்செய்வனும் சூரனுமான சல்யன் ஒருவனையிருந்துகொண்டி யுத்தத்தில் அனேகர்களோடு போர்புரிந்தான்; அந்தச்சமயத்தில் மிக்கஆச்சர்யத்தைச் செய்தான். மத்திரராஜனது கைகளினின்று விடப்பட்டவைகளும் கழுகினிறகுகளால் வேகம் உண்டுபண்ணப்பட்டவைகளும் வந்து விழுந்துகொண்டிருப்பவைகளுமான கோரமுள்ள அம்புகளால் பூமியானது நாற்பக்கமும் பரப்பப்பட்டது. அரசரே! முற்காலத்தில் அஸூரர்களுக்கு நாசத்தையுண்டுபண்ணிய மஹாயுத்தத்தில் இந்திரனுடைய தேர் எவ்வாறு ஸஞ்சரித்ததோ, அவ்வாறே இம்மஹாயுத்தத்திலும் சல்யனுடையதேர் ஸஞ்சரித்ததைக் கண்டோம்.

பதினெந்தாவது அத்யாயம்.

ச ல் ய வ த ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(சல்யனுக்கும் யுதிஷ்டிரனுக்கும் யுத்தம்.)

பிரபுவே! பிறகு, மத்ரராஜனை முன்னிட்டுக்கொண்டிருக்கிற உமதுசேனையானது யுத்தத்தில் பார்த்தர்களை மீண்டும் அதிகவேகத்துடன் எதிர்த்துவந்தது. பீடிக்கப்பட்டவர்களும் வேகமாக ஓடுகின்றவர்களும் யுத்தத்தில் கடுமையான வல்லமையுள்ளவர்களுமான உம்மைச்சேர்ந்தவரனைவரும் மிகுதியாயிருப்பதால் கூணத்திற்குள் பார்த்தர்களைக் குழப்பிவிட்டார்கள். மஹாராஜரே! சண்டையில் அடிக்கப்படும் அந்தப்பாண்டவர்கள், கிருஷ்ணனும் அர்ஜுனனும் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே ஒருநிமிஷமும் நிலைபெறவில்லை. பிறகு, தனஞ்சயன் கோபங்கொண்டு காலாட்களுடன் கூடிய கிருபர்

மீதும் கிருதவர்மாவின்மீதும் பாணஸமூகத்தை வாரியிறைத்தான். ஸஹதேவனோ சேனையுடன்கூடின சகுனியின்மீது அம்புகளை நிரப்பினான். நகுலன் பக்கத்தில் நின்றுகொண்டு மத்திரராஜனை எதிர்த்துப் போராடினான். திரௌபதீபுத்திரர்களும் மற்ற அரசர்களும் அனேக வீரர்களைத் தடுத்தனர். பாஞ்சாலராஜகுமாரனான சிகண்டியும் அஸ்வத்தாமாவைத் தடுத்தான். பீமஸேனனோ, கதாயுதத்தைக் கையிலேந்தி அரசனான துரியோதனனைத் தடுத்தான். குந்தீபுத்திரரான யுதிஷ்டிரர் சைன்யத்துடன்கூடின சல்யனை எதிர்த்தார். பிறகு, யுத்தங்களினின்று திரும்பாதவர்களான உம்மைச்சேர்ந்தவர்களுக்கும் பிறர்களுக்கும் ஆங்காங்கு தொடர்ச்சியான யுத்தம் ஏற்பட்டது. சல்யன் ஒருவனாகவே பாண்டவர்களைச் சேர்ந்த எல்லா வீரர்களையும் எதிர்த்துப் போர்புரிந்தானென்னும் மிகப் பெரியதான சல்யனுடைய செய்கையை அந்த யுத்தத்தில் பார்த்தோம். அப்பொழுது, சல்யன் யுதிஷ்டிரருடையசமீபத்தில் குரூரமான சனியென்ற கிரகமானது சந்திரன்பக்கத்தில் காணப்படுவதுபோலக் காணப்பட்டான். சல்யன் யுதிஷ்டிரராஜரை ஸர்ப்பங்களுக்கொப்பான அம்புகளால் பீடித்து மீண்டும் பீமனைநோக்கி எதிர்த்துவந்து சரமாரிகளைப் பொழிந்தான். அவனுடைய அந்த லாகவத்தையும் அஸ்திரங்களில் தேர்ச்சியையும் கண்டு, பகைவர்களுடைய படைகளும் உம்முடைய படைகளும் புகழ்ந்தன. சல்யனால் பீடிக்கப்படுகின்ற பாண்டவர்கள் மிகக் காயப்படுத்தப்பட்டவர்களாக யுதிஷ்டிரர் அழைத்துக் கொண்டிருக்கும் பொழுதே யுத்தத்தை விட்டு ஓடிவிட்டார்கள். மத்திரராஜனால் பாண்டவசேனைகள் வதம் செய்யப்படுகையில், பாண்டுபுத்திரரும் தருமராஜருமான யுதிஷ்டிரர் கோபத்திற்கு வசப்பட்டார். பிறகு, மஹாரதரான அவர் ஆண்மையைமேற்கொண்டு, 'ஜயமாவது உண்டாகட்டும்; அல்லது, வதமாவது நேரட்டும்' என்று மனத்தில் உறுதி செய்துகொண்டு மத்திரராஜனை அடித்தார். அவர், எல்லாப் பிராதாக் களையும் வாஸுதேவரையும் அழைத்து, 'கௌரவர்நிமித்தமாக யுத்தத்தில் பீஷ்மர், துரோணர், கர்ணன் இவர்களும் மற்ற அரசர்களும் பராக்கிரமத்தை வெளியிட்டு நாசமடைந்தார்கள். நீங்கள் பங்குக்குத் தக்கபடியும் உற்சாகத்திற்குத் தக்கபடியும் ஆண்மையை வெளியிட்டீர்கள். மஹாரதனான இந்தச் சல்யனொருவன் என்னுடைய பங்காக மிகுத்தப்பட்டிருக்கிறான். அப்படிப்பட்ட யான் இப்பொழுது யுத்தத்தினால் மத்திரராஜனை வெல்ல விரும்புகிறேன். அந்த விஷயத்தில் என் மனத்திலுள்ளவை முழுமையும் உங்களுக்குச் சொல்லு

கிறேன். என் சக்ரக்ஷகர்களும் வீரர்களும் இந்திரனாலும் வெல்ல முடியாதவர்களும் யுத்தத்தில் சூரர்களால் ஸம்மதிக்கப்பட்டவர்களும் நன்மதிப்புக்குத் தகுந்தவர்களும் ஸத்தியஸந்தர்களுமான மாத்ரீபுத்திரர்களிருவரும் யுத்தத்தில் க்ஷத்ரியதருமத்தை முன்னிட்டவர்களாக மாதுலனை எனக்காக நன்றாக எதிர்த்துப் போர்புரியவேண்டும். என்னையாவது சல்யன் யுத்தத்தில் கொல்வான் ; அல்லது நானாவது அவனைக்கொல்வேன். உங்களுக்கு மங்களமுண்டாகுக. உலகத்திலுள்ள வீரர்களே ! இவ்விதமான இந்த உறுதிமொழியை அறிந்திருங்கள். அரசர்களே ! (இந்தச்சல்யனை) என்னுடைய பங்கென்று நிச்சயித்து ஜயத்தின்பொருட்டோ அபஜயத்தின்பொருட்டோ இப்பொழுது க்ஷத்திரிய தருமத்தை முன்னிட்டு மாதுலனை அவனோடு நான் போர்புரியப்போகிறேன். என்னுடைய ரதத்தில், சாஸ்திரமுறைப்படி ரதத்தை வித்தம் செய்கின்றவர்களால் அதிகமான சஸ்திரமும் எல்லா உபகரணங்களும் சீக்கிரமாகக் கூட்டிவைக்கப்பட்டும். ஸாத்யகியானவன் தென்பக்கத்துச் சேனையையும், அவ்வாறே திருஷ்டத்யும்னன் வடபுறமுள்ள சேனையையும் பாதுகாக்கட்டும். இப்பொழுது, பிருதாபுத்திரனை தனஞ்சயன் எனக்குப் பின்புறத்தை ரக்ஷிக்கிறவனாகட்டும். சஸ்திரதாரிகளுட் சிறந்தவனை பீமஸேனன் இப்பொழுது எனக்கு முந்திச் செல்லுகிறவனாகட்டும். இப்படிச்செய்தால், மஹாயுத்தத்தில் நான் சல்யனைவிட மேற்பட்டவனாவேன்' என்றுகூறினார். இவ்வாறு கூறியதைக் கேட்டவர்களும் அரசனுக்குப் பிரியத்தை விரும்புகிறவர்களுமான பாண்டவர்கள் அப்பொழுது அவ்வாறே செய்தார்கள். பிறகு, மறுபடியும் பாஞ்சாலர்களும் ஸோமகர்களும் விசேஷமாக மாத்ஸ்யர்களுமான போர்வீரர்களுக்கு அப்பொழுது யுத்தத்தில் அதிக ஊக்கம் ஏற்பட்டுவிட்டது. யுத்தத்தில் அந்தத் தருமராஜருடைய பிரதிஜ்ஞையையும் புகழ்ந்தார்கள். பிறகு, சங்கங்களையும் பேரிகளையும் மிருதங்கங்களையும் நூறு நூறு ஒலித்தார்கள். பாஞ்சாலர்கள் சிங்கநாதங்களையும் வெளியிட்டனர். அந்தக் குருபுங்கவர்களான (பாண்டவ வீரர்கள்) பரபரப்புள்ளவர்களாக ஸந்தோஷத்தினாலுண்டான பெரிய அட்டஹாஸத்தோடு வேகத்துடன் கூடிய மத்ரராஜனை எதிர்த்துச்சென்றார்கள். யானையின் மணிகளின் ஓசையாலும் சங்கங்களுடைய நாதத்தாலும் பெரிய தூர்யவாத்தியத்தின் ஒலியாலும் பூமியை எதிரொலியிடும்படி செய்தார்கள். அவர்களனைவர்களையும் உமதுபுத்திரனை துரியோதனனும் வீரியசாலியான மத்திரராஜனும் அனேகம் பெரிய

மேகங்களை உதயாஸ்தகிரிகளிரண்டும் தாங்குவதுபோலத் தாங்கினார்கள். யுத்தத்தில் புகழ்பெற்றவனான சல்யனோ, பகைவர்களை அடக்குபவரான தர்மராஜர்மீது இந்திரன் சம்பரன்மீது சரமாரியைப் பொழிந்ததுபோலப் பொழிந்தான். அவ்வாறே, உதாரமான மனத்தையுடைய குருராஜரும் அழகியவில்லைக் கையிற்பிடித்துப் பற்பலவிதமான துரோணரது உபதேசங்களைக் காண்பித்துக்கொண்டு விசித்திரமாயும் சுறுசுறுப்பாயும் அழகாயும் அம்புமழைகளைப் பொழிந்தார். யுத்தத்திற் சஞ்சரிக்கின்ற இந்தத்துரியோதனனுக்குத் தீமையை விளைவிக்கக் கூடிய ஸமயத்தை ஒருவனும் காணவில்லை. புஜிக்கத்தக்க மாம்ஸத்தில் விருப்பமுள்ள இரண்டு புலிகள்போல யுத்தத்தில் பராக்கிரமத்தை வெளியிடுகின்ற அவ்விரண்டு வீரர்களும் பற்பலபாணங்களால் ஒருவரையொருவர் காயப்படிம்படி அடித்துக்கொண்டார்கள். பீமனோ, யுத்தத்தில் ஸமர்த்தனான உமதுபுத்திரனோடு எதிர்த்தான். பாஞ்சாலராஜகுமாரனும் ஸாத்யகியும் பாண்டிருந்தனர்களான மாத்ரீகுமாரர்களும் நாற்புறத்திலும் (சூழ்ந்துகொண்டு) சகுனியை முதன்மையாகக்கொண்ட வீரர்களை எதிர்த்தார்கள். அரசரே ! உமதுதுராலோசனையால் உண்டான (இக்கலகத்தில்) ஜயத்தில் விருப்பமுள்ளவர்களான உம்மைச்சேர்ந்தவர்களுக்கும் பகைவர்களுக்கும் அப்பொழுது மறுபடியும் கைகலந்த யுத்தம் நேர்ந்தது. துரியோதனனோ யுத்தத்தில் கட்டளையிட்டு, வணங்கின கணுக்களுள்ள பாணத்தால் சுவர்ணத்தாலலங்கரிக்கப்பட்ட பீமனுடைய துவஜத்தைக் குற்றவைத்து அடித்து அதனைத் துண்டாக்கினான். அழகியகாட்சியுள்ளதும் மனத்தைக்கவர்கின்றதுமான அந்தச் சிங்கக்கொடியானது பீமனேனன் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே பெரிதான மணிகளுடைய ஸமூகத்தோடு விழுந்தது. அரசனான சல்யன், சிறந்த யானையினது துதிக்கை போன்றதும் விசித்திரமாயுள்ளதுமான இவனுடையவில்லைக் கூர்மையுள்ள ஒரு ஊரத்தினால் மறுபடியும் அறுத்தான். வில்லறுக்கப்பட்டவனும் காந்தியுள்ளவனுமான அந்தப் பீமனேனன் தன்வல்லமையை வெளிப்படுத்தி உம்முடையகுமாரனை ரதசக்தியினால் மார்பில் அடித்தான். உமது குமாரன் இரதத்தின் மத்தியில் உட்கார்ந்தான். அவன் மூர்ச்சையடையவே, மறுபடியும் விருகோதரன் தேர்ப்பாகன்தலையை அப்பொழுது ஒரு ஊரப்ரத்தினால் சரீரத்தினின்று தள்ளினான். ப்ரதரே ! ஸாரதி கொல்லப்பட்ட குதிரைகள் அவனுடைய தேரை இழுத்துக்கொண்டு திசைகளில் ஓடின. அரசரே ! அப்பொழுது, 'ஆ ! ஆ !'

என்னும் ஒலி உண்டாயிற்று. மஹாரதரான துரோணபுத்திரரும் கிருபரும் கிருதவர்மாவும் ரக்ஷிப்பதற்காக உமது குமாரனை நெருங்கக் கருதி அவனுக்கு எதிர்முகமாக ஓடினார்கள். அந்தச்சேனையானது நிலை குலைந்திருக்குந் தருணத்தில் பயந்தவர்களான அவனுடைய அந்தக் காலாட்களை அர்ஜுனன் வில்லில் நானொலியெழுப்பி அம்புகளால் கொன்றான். யுதிஷ்டிரரோ, கோபங்கொண்டு தந்தவர்ணமுள்ளவைகளும் மனோவேகமுள்ளவைகளுமான குதிரைகளைத் தாமே நடத்திக்கொண்டு மத்திரநாதனை எதிர்த்தார். மனஅடக்கமுள்ள யுதிஷ்டிரர் முதலில் மெதுவாகவிருந்து பிறகு அப்பொழுது உக்கிரரானார். அந்த ஆச்சரியத்தை அப்போது குந்தீபுத்திரரான அவரிடத்தில் கண்டோம். புரட்டி விழிக்கப்பட்ட கண்களையுடையவரும் கோபத்தால் கம்பமுள்ளவருமான குந்தீபுத்திரர் யுத்தவீரர்களைக் கூர்மையுள்ள பாணங்களால் லக்ஷம் லக்ஷமாகத் துண்டித்தார். ராஜரே! தலைவரான அந்தப்பாண்டவர் எந்தஎந்தச்சேனையை எதிர்த்தாரோ அந்தஅந்தச்சேனையை, உத்தமமான வஜ்ரங்களால் மலைகளைத் தள்ளுவதுபோலப் பாணங்களால் தள்ளினார். பலசாலியான குந்தீநந்தனர் ஒருவராகவே இருந்துகொண்டு காற்று மேகங்களைத் தள்ளுவதுபோலக் குதிரைகளோடும் ஸாரதிகளோடும் த்வஜங்களோடும் ரதங்களோடுங்கூடின அனேக ரதிகர்களைக் கீழேதள்ளி விளையாடினார்; (யுகாந்தகாலத்தில்) கோபங்கொண்ட ருத்திரர் பிராணிகளை நொறுக்குவதுபோல மேலேஏறியிருக்கிற வீரர்களுடன்கூடின குதிரைகளையும் காலாட்களையும் யுத்தத்தில் ஆயிரம்விதமாக நொறுக்கினார். அவர் சரமாரிகளால் யுத்தரங்கத்தை நாற்பக்கத்திலும் சூன்யமாகச்செய்து மத்ரநாதனை எதிர்த்து ஓடி, 'நில்,நில்' என்றும் சொன்னார். யுத்தத்தில் பயங்கரமான செய்கையுள்ள அந்தயுதிஷ்டிரருடைய அந்தச்செய்கையைக்கண்டு உம்மைச் சேர்ந்தவர்களனைவரும் பயந்தார்கள். சல்யனோ இந்த யுதிஷ்டிரரை எதிர்த்துச்சென்றான். பிறகு, அவ்விருவரும் மிக்க கோபங்கொண்டவர்களாகச் சங்கங்களை ஊதி அப்பொழுது ஒருவரையொருவர் சண்டைக்கழைத்து வெருட்டிக்கொண்டு எதிர்த்தார்கள். சல்யனோ சரமாரியினால் பாண்டவரைப் பீடித்தான். குந்தீநந்தனரும் மத்ரராஜனைச் சரமாரிகளால் நிரப்பினார். அரசரே! அப்பொழுது, அவ்விருவரும் கழுகுகளடர்ந்த பாணங்களால் நாற்புறத்திலும் நிறைக்கப்பட்டவர்களாகக் காணப்பட்டார்கள். இரத்தம் பெருகுகின்ற சூரர்களான மத்ரநாதனும் யுதிஷ்டிரரும் கானகத்தில் பூத்திருக்கிற இலவும் பலாசம்போல விளங்கினார்கள். மஹாபலசாலி

களும் பிராணனைப் பந்தயம்வைத்து விளையாடுகிறவர்களும் பிரகாசிப்பவர்களும் கெட்டமதங்கொண்டவர்களுமான அவ்விருவர்களை யும் எல்லாச்சேனைகளுங்கண்டு அவ்விருவருள் ஜயத்தை நிச்சயிக்க வில்லை. பாரதரே! அந்த யுத்தாங்கத்திலுள்ள யுத்தவீரர்களுக்கு 'யுதிஷ்டிரர் மத்ரராஜனைக் கொன்று இப்பொழுது பூமியை அனுபவிப்பார்' என்றாவது அல்லது 'சல்யன் பாண்டவரைக்கொன்று தூர்யோதனனுக்குப் பூமியைக் கொடுப்பான்' என்றாவது இவ்விதமான நிச்சயம் உண்டாகவில்லை. போர்புரிகின்ற யுதிஷ்டிரருக்கு எல்லாம் பிரதக்ஷணமாகியது. பிறகு, சல்யன் யுதிஷ்டிரர்மீது அனேகபாணங்களை விரைவாகப் பிரயோகித்தான்; கூரியமுனையுள்ள ஒருபாணத்தினால் அவருடைய வில்லையும் அறுத்தான். அவர் வேறுவில்லை எடுத்துச் சல்யனை முந்நூறுபாணங்களால் அடித்து அவனுடைய வில்லையும் ஒருக்ஷூரத்தினால் அறுத்தார். பிறகு, கணுக்கள் படிவாயுள்ள பாணங்களால் அவனுடைய நான்கு குதிரைகளையும், மிகத்தீட்டப்பட்ட நுனியுடன்கூடின இரண்டு அம்புகளால் அவனுடைய இருபக்கத்திலுமுள்ள இரண்டு ஸாரதிகளையும் கொன்று, பிறகு, பிரகாசிக்கின்றதும் துவைந்ததும் கூர்மையுள்ளதுமான ஒருபல்லத்தினால் எதிரிலிருக்கின்ற அந்தச் சல்யனுடைய த்வஜத்தையும் அறுத்தார். பகைவர்களை அடக்குகிறவரே! பிறகு, தூர்யோதனனுடைய அந்தப்படையானது நன்றாக முறிய அடிக்கப்பட்டது. பின்பு, துரோணபுத்திரர், அவ்வாறுசெய்யப்பட்டிருக்கிற சல்யனைநோக்கி ஓடி அவனைத் தமதுரதத்தின்மீது ஏற்றிவைத்துக்கொண்டு விரைவுடன் ஓடினார். பிறகு, யுதிஷ்டிரர் ஒருமுகூர்த்தகாலத்தில் * அவர்களை அடித்துக் கர்ஜிக்குமளவில் பல சாலியான மத்ரநாதன்சென்று, சாஸ்திரமுறைப்படி ஏற்படுத்தப்பட்டிருப்பதும் நிர்மலமானதும் பெரியமேகம்போலக் கர்ஜிக்கின்றதும், ஸன்னத்தமான யந்திரங்களுடனும் உபகரணங்களுடனும் கூடியதும் சத்துருக்களுக்கு மயிர்க்கூச்சத்தை உண்டுபண்ணுகிறதுமான வேறு ஒருதேரின்மீது ஏறிக்கொண்டு சிறந்தவேகமுள்ள வேறு ஒருவில்லைக் கையிலெடுத்து யுதிஷ்டிரரைப் பிளந்து விம்மம்போலக் கர்ஜித்தான். பிறகு, நினைக்கமுடியாதபலத்துடன் கூடியவனும்க்ஷத்திரியர்களுள் சிறந்தவனுமான அந்தச் சல்யன் மேகம் மழைபொழிவதுபோலச் சரமாரியைக்ஷத்திரியர்களின்மீது பொழிந்தான். அவன் ஸாத்யகியைப் பத்துப்பாணங்களாலும் பீம

* வேறுபாடம்.

ஸேனனே மூன்றுபாணங்களாலும் ஸஹதேவனே மூன்று பாணங்களாலும் அடித்து யுதிஷ்டிரரையும் பீடித்தான். அவன், குதிரைகளுடனும் ரதங்களுடனும் ஏர்க்கால்களுடனுகூடின அந்தஅந்தமற்ற மகாவில்லாளிகளைக் கொள்ளிக்கட்டைகளால் யானைகளைத் துன்புறுத்துவதுபோலப் பாணங்களால் துன்புறுத்தினான். ரதிகர்களுள் சிறந்தவனான அவன், யானைகளையும் யானைகளின்மீது ஏறியிருப்பவர்களையும் குதிரைகளையும் குதிரையின்மீது ஏறிச்செல்லுகின்றவர்களையும் ரதிகர்களையும் ரதங்களையும் நாசஞ்செய்தான். ஆயுதங்களுடன்கூடின கைகளையும் கொடிகளையும் விரைவாகத் துண்டாடினான். தர்ப்பங்களால் யாகவேதியைப் பரப்புவதுபோல யுத்தவீரர்களால் பூமியைப் பரப்பப்பட்டதாகச் செய்தான். அவ்வாறு, பகைவர்படைகளை நாசஞ்செய்கிறவனும் உயிரைவாங்குகின்ற மிருத்யுவைப்போன்றவனுமான அந்தச்சல்யனைப் பாண்டவர்களும் பாஞ்சாலர்களும் ஸோமகர்களும் மிக்ககோபங்கொண்டு சூழ்ந்துகொண்டார்கள்.

பதினாறாவது அத்யாயம்.

ச ல் ய வ த ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(யுதிஷ்டிரர் சல்யனையும் அவன் தம்பியையும் கொன்றது.)

பயங்கரமர்ன வலிமையமைந்த அரசரோடு எதிர்த்திருக்கிற அந்தச்சல்யனைப் பீமஸேனனும் சினியினுடைய பேரனான ஸாத்யகியும் புருஷஸ்ரேஷ்டர்களான மாத்ரீபுத்ரர்களும் நாற்புறங்களிலும் சூழ்ந்துகொண்ட பிறகு, ஒருவரையொருவர் யுத்தத்திற்காக அழைத்தார்கள். மன்னரே! பிறகு, ஆண்மையிற் சிறந்தவர்களான சூரர்கள், யுத்தம்செய்பவர்களுள் சிறந்த அரசனான சல்யனை யுத்தத்தில் எதிர்த்து அவனை நாற்புறங்களிலும் சூழ்ந்துகொண்டு யுத்தத்தில் உக்ரமானவேகமுள்ள கூரியபாணங்களால் அடித்தார்கள். பீமஸேனனாலும் மாத்ரீபுத்ரர்களான நகுலஸஹதேவர்களாலும் ஸாத்யகியினாலும் ரக்ஷிக்கப்பட்டிருக்கின்ற அரசான தர்மநந்தனர் மத்ரநாதனைக் கடியவேகமுள்ள பாணங்களால் மார்பில் அடித்தார். பிறகு, யுத்தத்தில் உம்மைச்சேர்ந்த ரதிகர்களின் கூட்டங்களும் 'மிக்கசிறப்புற்றவர்களான எல்லாயுத்தவீரர்களும் தங்களுக்கெதிரில் மத்ரராஜன் பாணங்களால்பீடிக்கப்பட்டிருக்கிறதைக்கண்டு துரியோதனனுடைய அனுமதியினால் சூழ்ந்துகொண்டார்கள். பிறகு,

மத்திரார்தலைவனான சல்யன் யுத்தத்தில் யுதிஷ்டிரரை ஏழுபாணங்களால் விரைவாக எதிர்த்தடித்தான். ராஜரே! மஹாத்மாவான யுதிஷ்டிரரும் கைகலந்தயுத்தத்தில் ஒன்பதுபாணங்களால் அந்தச்சல்யனை அடித்தார். மஹாரதர்களான மத்ரநாதனும் யுதிஷ்டிரரும் அப்பொழுது யுத்தத்தில் காதுவரையில் இழுத்துப் பிரயோகிக்கப்பட்டவைகளும் எண்ணெயிட்டுத் தீட்டப்பட்டவைகளுமான அம்புகளால் ஒருவரையொருவர் மூடினார்கள். பிறகு, மஹாரதர்களும் மஹாபலசாலிகளும் பகைவர்களால்ஜயிக்கமுடியாதவர்களும் அரசர்களும் சிறந்தவர்களுமான அவ்விருவரும் ஒருவருக்கொருவர்துன்பம் விளைவிக்கக்கூடிய ஸமயத்தை நோக்கிக்கொண்டு யுத்தத்தில் விரைவாக அம்புகளால் மிகவும் அடித்தார்கள். ஒருவர்மீது ஒருவர் அம்புத்திரள்களைப் பொழிகிறவர்களும் மஹாத்மாக்களுமான அந்த மத்ரநாதன் யுதிஷ்டிரர் இவ்விருவர்களுடைய நானொலியும் தலத்வணியும், மஹேந்திரனுடைய வஜ்ராயுதம் இடி இவற்றினுடைய சப்தத்திற்கு நிகரானசப்தத்தை உடையனவாயிருந்தன. அவ்விருவரும் பெருங்காடுகளில் மாம்ஸத்தில் பேராவல்கொண்ட இரண்டுபுலிக்குட்டிகள்போல விளங்கிக்கொண்டு ஸஞ்சரித்தார்கள். யுத்தத்தில், கொழுப்புடையவர்களான அவ்விருவரும் யானைகளுள் சிறந்தவையும் கொம்புள்ளவையுமான இரண்டு யானைகள்போல அடித்துப் பிளந்துகொண்டார்கள். பிறகு, பலவானான மத்ரநாதன் பயங்கரமான பலத்தையுடைய வீரரான யுதிஷ்டிரரைப் பலாத்காரமாகச் சூரியனுக்கும் அக்னிக்கும் ஸமமான ஒளிபொருந்திய ஓர் அம்பினால் மார்பில் அதிகவேகமாக அடித்தான். அரசரே! பிறகு, மஹாத்மாவும், கௌரவர்களுள் சிறந்தவருமான யுதிஷ்டிரரும் அதிகமாக அடிக்கப்பட்டு நன்றாகப் பிரயோகிக்கப்பட்ட பாணத்தினால் மத்ரநாதனை அடித்தார்; ஸந்தோஷத்தையும் அடைந்தார். பிறகு, ஆயிரம் கண்களையுடைய இந்திரனுடைய பிரபாவம்போன்ற பிரபாவமுள்ளவனும் அரசர்களுள்ளெல்லாம் உத்தமனுமான சல்யன், பின்பு ஒரு முகூர்த்த காலத்திற்குள் பிரஜைகூடிய அடைந்து, கோபத்தினால் கண்கள் சிவந்து, விரைவாக ஒருபாணத்தால் யுதிஷ்டிரரை அடித்தான். பிறகு, மஹாத்மாவான தர்மநந்தனர் கோபத்தினால் வேகமுள்ளவராக ஒன்பதுபாணங்களால் சல்யனுடைய மார்பையும் ஸ்வர்ணமயமான கவசத்தையும் பிளந்து வேறு ஆறுபாணங்களாலும் அடித்தார். பிறகு, மத்ரநாதன் மேன்மைபெற்றவில்லை இழுத்துப் பாணங்களைப் பிரயோகித்தான். அவ்வாறே, இரண்டுபாணங்களால்

குருபுங்கவரும் வேந்தருமான யுதிஷ்டிரருடைய வில்லை வெட்டினான். மஹாத்மாவான தர்மராஜர், பிறகு, யுத்தத்தில் மிக்ககோரமாயும் புதிதாயுமிருக்கிற வேறு ஒருவில்லைஎடுத்து மஹேந்திரன் நழுசியை அடித்ததுபோல முனைகூர்மையாயுள்ள பாணங்களால் நாற்பக்கங்களிலும் சல்யனை அடித்தார். பிறகு, மிக்கதைர்யசாலியான சல்யனும் ஒன்பதுபாணங்களால் யுதிஷ்டிரராஜர் பீமன் இவர்களுடைய பொன்மயமான நல்லகவசங்களைவெட்டிப் புஜங்களையும் பிளந்தான் ; பின்பு, அக்னிக்கும் சூரியனுக்கும் நிகரான காந்தியுள்ள வேறுகூடாத்தினால் அரசருடையவில்லை முறித்தான். அந்தக் கிருபரும் ஆறுபாணங்களால் யுதிஷ்டிரருடைய ஸாரதியையே கொன்று எதிரில் சென்றார். மஹாத்மாவான சல்யனும் நான்கு பாணங்களால் அவருடைய குதிரைகளைக் கொன்றான். குதிரைகளைக்கொன்று, அரசரான தர்மநந்தனருடைய போர்வீரர்களுக்கு நாசத்தையும் உண்டுபண்ணினான். ஆச்சர்யகரமானதும் மற்றவர்களால் செய்ய முடியாததும் மிகவும் சகிக்கமுடியாததுமான நிகரற்ற கார்யத்தைச் செய்த அரசனான அந்தச்சல்யனைப்பார்த்து முரசத்தைக்கொடியாகக் கொண்ட அந்தத்தர்மநந்தனர், 'இதென்ன ! உபேந்திரரான ஸ்ரீவாஸுதேவருடையசொல்லானது ஊழின்வலியினால் இப்பொழுது வீணாகிறது. 'யுத்தத்தில் சல்யனைக்கொல்' என்றன்றோ அப்பொழுது அவர் கூறினார். லோகநாதருடைய வசனமானது வேறுவிதமாகாதே' என்று துயரத்தினால் சிந்தித்தார். அரசனானசல்யன் அவ்வாறுசெய்தவுடன், மிக்கவலிமையமைந்த பீமஸேனன், வேகமுள்ள ஒருபாணத்தினால் அந்த மத்ரநாதனுடையவில்லை அறுத்து இரண்டு பாணங்களால் அவனை அதிகமாக அடித்தான். அவ்வாறே, அதிக கோபங்கொண்ட பீமஸேனன் வேறு ஒருபாணத்தினால் அவனுடைய ஸாரதியின் தலையைத் திடமான ஸந்திகளுள்ள இடையுடன்கூடின சரீரத்தினின்று கவர்ந்தான்; அவன் குதிரைகளையும் மிக்கவிரைவாகக்கொன்றான். யுத்தத்தில் அதிகவேகமுள்ளவனாகவும் நிகரற்றவனாகவும் ஸஞ்சரிக்கின்ற அந்தமத்ரநாதன்மீது எல்லாவில்லாளிகளுக்கும் தலைவனான பீமனும் அவ்வாறே மாத்ரீபுத்ரனான ஸஹதேவனும் நூறுபாணங்களை இறைத்தார்கள். அந்தப்பாணங்களால் மயங்கச்செய்யப்பட்ட சல்யனைக்கண்டு பீமன் அம்புகளால் அவனுடைய கவசத்தைப் பிளந்தான். பீமஸேனனால் கவசம் அறுக்கப்பட்டவனும் மஹாபலசாலியுமான அந்தமத்ரநாதன் ஆயிரம்நகூத்திரப்ரதிமைகளுள்ளகேடகத்தையும் கத்தியையும்எடுத்துக்கொண்டு ரதத்தினின்று துள்ளிக்கூதித்துக்குந்தீபுத்ரரை

எதிர்த்து ஒடினான். பயங்கரமான பலத்துடன் கூடின அந்தச் சல்யன் நகுலனுடைய தேரின் ஏர்க்காலே வெட்டிப் பிறகு யுதிஷ்டிரரை எதிர்த்தோடினான். பிறகு, பாய்கின்றவனும் கோபமுள்ளவனும் யமன்போல் வருகின்றவனுமான அந்தச் சல்யராஜனைத் திருஷ்டத் யும்னனும் திரௌபதீபுத்திரர்களும் சிகண்டியும் ஸாத்யகியும் விரை வாகச் சூழ்ந்துகொண்டார்கள். பின்பு, மஹாத்மாவான பீமன், உமது சேனையின்மத்தியில் அதிக ஸந்தோஷத்துடன் கர்ஜித்துக்கொண்டு அந்தச் சல்யனுடைய நிகரற்ற கேட்கத்தை ஒன்பது பாணங்களால் அறுத்துப் பல்லங்களால் கத்தியையும் கைப்பிடியில் வெட்டினான். பீமனுடைய அந்தச் செய்கையைக்கண்டு ஸந்தோஷமுள்ளவர்களும் பாண்டவ சேனாவீரர்களும் சிறந்தவர்களுமான கூட்டமான ரதிகர்கள் மிக்க கர்வங்கொண்டு ஸிம்மநாதம் செய்தார்கள். சந்திரனுக்கு ஒப்பான சங்கங்களையும் ஊதினார்கள். அதுபயங்கரமான அந்தச் சப் தத்தினாலே அவமதிக்க முடியாத அந்தச் சேனையானது அப்பொழுது அவ்வாறு தாபத்தை அடைவிக்கப்பட்டதும் வேர்வையுற்றதும் ரக் தத்தால் நனைக்கப்பட்ட அங்கங்களையுடையதும் பிரஜ்ஞையுற்றதும் துயரமுற்றதும் ஆயிற்று. பாண்டவசேனையிலுள்ள போர்வீரர்களுள் தலைவர்களான பீமன்முதலான வீரர்களாலே விரைவாக முறியடிக்கப்பட்ட அந்தமத்ரராஜன், ஒரு மானுக்காகச் செல்லுகின்ற ஸிம்மம் போல வேகத்துடன் யுதிஷ்டிரருக்கு எதிராகச் சென்றான். குதிரை களும் ஸாரதிகளும் கொல்லப்பெற்றவரும் சினத்தோடு விளங்குகின்றவரும் அக்னிபோலப் பிரகாசிக்கின்றவருமான அந்தத்தர்ம ராஜர், மத்ரதேசாதிபதியைக்கண்டு விரைவாகப் படையுடன் அந்தச் சத்துருவை நன்றாக எதிர்த்தார். குதிரைகளும் பாகனும் கொல்லப்பெற்ற அந்தத்தர்மராஜர் ரதத்திலே இருந்துகொண்டு கோவிந்தருடைய வாக்கியத்தை விரைவாகச் சிந்தித்துச் சக்தியைக் கையிலெடுத்திச் சல்யனுடைய நாசத்தின்பொருட்டுப் புத்தியைச் செலுத்தினார். மஹாத்மாவான யுதிஷ்டிரர், அப்படிப்பட்ட சல்யனுடைய செய்கையையுங்கண்டு தம்முடைய பாகமாக மிகுந்திருப்பவனான அவனுடையவதத்தில் மனத்தைச் செலுத்தி, உபேந்திரரான கண்ணபிரான் உரைத்தபடியே செய்யலானார். அந்தத் தர்மராஜர் இரத்தினங்கள் இழைத்த பொற்காம்புள்ளதும் பொன்னால் பிரகாசிக்கின்றதுமான ஒரு சக்தியைக் கையிலெடுத்தார்; 'ஜ்வலிக்கின்ற இரண்டு கண்களையும் விரைவாகப் புரட்டிவிழித்து மனத்தில் மிக்ககோபங்கொண்டு மத்ரராஜனை நன்கு பார்த்தார். அரசரே!

பரிசுத்தமான சித்தமுள்ளவரும் பாபமற்றவரும் அரசருமான தர்ம நந்தனரால் உற்றுப் பார்க்கப்பட்ட மத்ரராஜன் சாம்பலாகாமலிருந்தானென்பது எனக்கு ஆச்சரியமாகத் தோற்றுகிறது. பிறகு, மஹா பலசாலியும் கௌரவர்களுள் சிறந்தவருமான தர்மராஜர், அழகிய உக்ரமான தண்டத்துடன்கூடியதும் உத்தமமான ரத்னங்களால் ஜ்வலிக்கின்றதும் நல்லஒளிபொருந்தினதுமான சக்தியை அதிவேகத்துடன் மத்ரநாதன்மீது பிரயோகித்தார். பிறகு, அவரால் பலத்துடன் பிரயோகிக்கப்பட்டதும் ஜ்வலிக்கின்றதும் நெருப்புப் பொறிகளுடன்கூடியதும் வேகமாக வருகின்றதுமான அந்தச்சக்தியை யுகாந்த காலத்தில் ஆகாயத்தினின்று (கீழே) விழுகின்ற பெரிய குறைக் கொள்ளியைப்போல எல்லாக்கௌரவர்களும் ஒன்றுசேர்ந்து கண்டார்கள். முயற்சியுள்ள தர்மராஜர் யுத்தத்தில் காலராத்திரிபோன்றதும் பாசத்தைக் கையிற்கொண்ட யமனைவளர்த்த தாய்போன்ற உக்ர ரூபமுள்ளதும் பிரம்மதண்டத்திற்கொப்பானதும் வீணாகாததுமான அந்தச்சக்தியைப் பிரயோகித்தார். அவர் சந்தனங்களாலும் பூமாலைகளாலும் சிறந்தஆசனங்களாலும் பானங்களாலும் போஜனங்களாலும் பாண்டுபுத்திரர்களால் பிரயத்தனத்துடன் பூஜிக்கப்பட்டதும், பிரளய காலநெருப்புக்கு நிகரானதும், ஜ்வலிக்கின்றதும், அதர்வாங்கிரஸர்களால் உண்டுபண்ணப்பட்ட உக்ரஸ்வரூபமான பிசாசுபோன்றதும், ஈஸ்வரர்நிமித்தமாக விஸ்வகர்மாவினால் உண்டுபண்ணப்பட்டதும், பகைவர்களுடைய உயிரையும் தேகத்தையும் உணவாகக்கொண்டதும், பூமியையும் ஆகாயத்தையும் ஸ்வர்க்கத்தையும் ஜலத்தையும் ஆதாரமாகக்கொண்டபிராணிகளைப் பலாத்காரமாகக் கொல்வதற்குத்திறமையுள்ளதும், மணிகளுடனும் கொடிகளுடனும் கூடியதும், ரத்னமயமாயும் வஜ்ரமயமாயுமுள்ள பூஷணங்களை யுடையதும், வைரீயக் கற்களால் சித்திரிக்கப்பட்டதும், பொற்காம்புள்ளதும், விஸ்வகர்மாவினால் நியமத்தோடு முயற்சியினால் சிருஷ்டிக்கப்பட்டதும், ப்ரம்மத்வேஷிகளுக்கு நாசத்தையுண்டுபண்ணுகின்றதும், வீணாகாததும், பலத்தாலும் பிரயத்தனத்தாலும் தடையற்ற வேகத்துடன் கூடியதுமான அந்தச்சக்தியைக் கோரமான மந்திரங்களாலும் நிரப்பி அப்பொழுது மத்திரநாதனைக் கொல்வதன்பொருட்டுப் பகைகளுடைய வழியினால் பிரயோகித்தார். 'இந்தமத்திரராஜன் மாண்டான்' என்று கர்ஜித்துக்கொண்டும் குரோதத்தினால் நர்த்தனம் செய்கின்றவர்போலிருந்துகொண்டும், ருத்திரர் அந்தகாஸூரன்மீது உயிரை வாங்குகிற பாணத்தைப் பிரயோகித்ததுபோல, மிக்கதிடமான

தும் அழகிய அகங்கையையுடையதுமான கையை நீட்டிப் பிரயோகித்தார். மத்ரனை நாசஞ்செய்யுங்காலத்தில், கிரணஸமூகங்களால் பிரகாசிக்கின்ற காந்திமண்டலத்துடன்கூடின தர்மநந்தனருக்கு, முற்காலத்தில் முப்புரத்தை நாசஞ்செய்யுந் தருணத்தில் ருத்திரருக்கிருந்ததுபோன்ற ரூபம், அப்பொழுது உண்டாயிற்று. அர்ஜுனனுக்கு மூத்தவரான யுதிஷ்டிரர், மடக்கி வளைக்கப்பட்டிருக்கின்ற கைகளையுடையவரும் ஸந்தியாகாலத்தில்விளையாட்டையுடையவரும் மெல்லியதாயும் வட்டமாயுமுள்ள இடையையுடையவரும் அகன்ற மார்பையுடையவரும் பகவானுமான ஹரர்போல எவ்விதத்தினாலும் (பிறரால்) பார்க்கவும் முடியாதவரானார். யுதிஷ்டிரரால் முழுவல்லமையுடன் பிரயோகிக்கப்பட்டதும் தடுக்க முடியாத வீர்யத்துடன் கூடியதுமான அந்தச் சிறந்த சக்தியை நன்றாக ஹோமஞ்செய்யப்பட்ட நெய்த்தாரையை அக்னி ஏற்றுக் கொள்வதுபோலச் சல்யன் ஏற்றுக்கொள்வதில் மனக்களிப்புற்றான். அந்தச்சக்தியானது, அந்தச் சல்யனுடைய நிர்மலமான கவசத்தைப் பிளந்து அவ்வாறே விசாலமான மார்பையும் பிளந்து தடையற்றதாக அரசனுடைய விசாலமான கீர்த்தியையும் கவர்ந்து கொண்டு ஜலம் பூமியில்பிரவேசிப்பதுபோல் பிரவேசித்தது. அந்தச் சல்யன், மூக்கினின்றும் கண்களினின்றும் காதுகளினின்றும் வாயினின்றும் வெளியில்வருகின்றதும் அதிகமாகப் பெருகுகின்றதும் காயங்களினின்றும் உண்டானதுமான ரக்தத்தினால் சரீரம் நன்றாக நனைக்கப்பட்டவனாகி ஸுப்ரம்மண்யரால் அடிக்கப்பட்ட க்ரௌஞ்சமென்கிற பெருமலைபோலானான். குருநந்தனரால் நன்றாகப் பிளக்கப்பட்டிருக்கிற கவசத்தையுடையவனும் மஹேந்திரனுடைய வாகனத்துக்குஒப்பானவனும் மஹாபலசாலியுமான சல்யன் வஜ்ரத்தினால் அடிக்கப்பட்ட மலையினுடைய சிகரம்போல இருகைகளையும் விரித்துக்கொண்டு * பூமியில் விழுந்தான். பிறகு, அந்த மத்ரராஜன் உயரஎடுத்து நிறுத்தப்பட்டிருந்து கீழே தள்ளப்பட்ட இந்திரத்வஜம்போலத் தர்மராஜருக்கு எதிரில் இருகைகளையும் விரித்துக்கொண்டு கீழேவிழுந்தான். அவ்வாறு, எல்லா அங்கங்களும் பிளக்கப்பட்டவனும் ரக்தத்தினால் நனைக்கப்பட்டவனும் புருஷஸ்ரேஷ்டனுமான அந்தச்சல்யன், தன்மேல் விழுகின்றநாயகன் அன்புள்ளவளான நாயகியினால் மார்பில் தாங்கப்படுவதுபோலப் பூமிதேவியினால் அன்புடன் எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட

* ஒரு சொல் விடப்பட்டது.

வன்போலானான். பிரபுவான அவன் பிரியையான மனைவியைப்போலப் பூமியை நெடுநேரமனுபவித்து எல்லா அங்கங்களாலும் நன்றாகக் கட்டிக்கொண்டுநன்றாகத்தூங்குகிறவன்போலானான். தர்மாத்மாவான தர்மநந்தனரால் தர்மயுத்தத்தில் கொல்லப்பட்ட சல்யன், யாகத்தில் நன்றாகவிருத்தியடைந்து * உத்ஸர்ஜனஞ்செய்யப்பட்டுத்தணிந்திருக்கிற அக்னிபோலானான். சக்தியினால் மார்பு பிளக்கப்பட்டவனும் புரட்டித்தள்ளப்பட்டிருக்கிற ஆயுதங்களுடனும் த்வஜத்துடனுங்கூடிய வனுமான மத்ரநாதன் உயிரை இழந்தவனாயிருந்தபோதும், லக்ஷ்மியானது அவனை விடவே இல்லை. பிறகு, யுதிஷ்டிரர் இந்திரவிற்போலப்ரகாசிக்கின்ற வில்லை எடுத்துக்கொண்டு கருடன் ஸர்ப்பங்களைக் கொல்லுவதுபோல யுத்தத்தில் பகைவர்களைக் கொன்றார். மிக்க கூர்மையுள்ள பல்லங்களால் சத்துருக்களுடைய தேகங்களை ஒருகூஷணத்திற்குள் நாசஞ்செய்தார். பிறகு, அவருடைய பாணஸமூகங்களால் நான்கு பக்கத்திலும் சூழப்பட்ட உம்முடைய போர்வீரர்கள், கண்கள் மூடப்பட்டவர்களும் அன்யோன்யம் அதிகமாகப் பீடிக்கப்பட்டவர்களும், தேகங்களால் ரத்தத்தைப் பெருக்குகின்றவர்களும் சஸ்திரங்களையும் ஆயுதங்களையும் உயிரையும் இழந்தவர்களுமாக நாசத்தை அடைந்தார்கள்.

பிறகு, சல்யன் மாண்டவுடன், எல்லாக்குணங்களாலும் தமையனுக்கு ஒப்பானவனும் யௌவனமுள்ளவனுமான மத்ரராஜனுடைய இனையசகோதரன் ரதத்துடன் பாண்டிநந்தனரை எதிர்த்தான். கொல்லப்பட்டிருக்கிற பிராதாவின்விஷயத்தில் மரியாதையைச்செய்ய எண்ணங்கொண்டவனும் யுத்தத்தில் கெட்டமதங்கொண்டவனும் ஆண்மையிற்சிறந்தவனுமான அவன் விரைவுடன் அநேகநாராசங்களால் (தர்மராஜரைப்) பிளந்தான். தர்மராஜர் விரைந்து ஆறுபாணங்களால் அவனை அடித்து அவனுடையவில்லையும் கொடியையும் இரண்டுகூரங்களால் வெட்டினார். பிறகு, ஜவலிக்கின்றதும் மிக்கதிடமானதும் கூர்மையுள்ளதுமான ஒருபல்லத்தினால் எதிரில் நிற்கின்ற அவனுடையதலையைக் கொய்தார். குண்டலங்களுடன்கூடிய அவனுடையதலையானது ரத்தத்தினின்று விழுவது, (ஒருவன்) புண்ணியம் குறைந்து ஸ்வர்க்கத்தினின்றுநழுவிவிழுவதுபோலக் காணப்பட்டது. தலை அறுக்கப்பட்டதும் ரத்தத்தால் அங்கங்கள் நனைக்கப்பட்டதும் ரத்தத்தினின்று கீழேவிழுந்ததுமான அவனுடைய சரீரத்தைக்கண்டு சேனையானது


* காரியம் நிறைவேறியபின் தனதிடம்செல்லும்படி அனுப்புவது.

கலைந்து ஒடியது. விசித்திரமான கவசத்துடன் கூடின அந்த மத்ரா ஜனுடைய இளையஸகோதரன் கொல்லப்படவே, கௌரவர்கள், 'ஆ! ஆ!' என்று கூவிக்கொண்டு எதிர்த்துச் சென்றார்கள். சல்யனுடைய இளையஸகோதரன் கொல்லப்பட்டதைக் கண்டு உம்மைச் சேர்ந்தவர்கள், பாண்டவரிடத்தினின்று உண்டான பயத்தினால், அப்பொழுது உயிரில் ஆசையற்றவர்களும் கலைந்து ஒடினவர்களுமாகி மிக நடுங்கினார்கள். பரதர்களுள் சிறந்தவரே! அவ்வாறு, சிதறி ஒடினவர்களான அந்தக் கௌரவர்களைச் சினியினுடைய பேரனான ஸாத்யகி பாணங்களை இறைத்துக்கொண்டு எதிர்த்தான். அரசரே! எதிர்த்து வருகின்றவனும் மஹாவில்லாளியும் எவ்விதத்தாலும் பொறுக்கமுடியாதவனும் நெருங்கமுடியாதவனுமான அந்தஸாத்யகியைக் கிருதவர்மா விரைவுடன் பயமற்றவனாக எதிர்த்தான். மஹா பலசாலிகளும் விருஷ்ணிகுலத்தில் தோன்றியவர்களும் சிறந்த குதிரைகளையுடையவர்களுமான க்ருதவர்மாவும் ஸாத்யகியுமாகிய அவ்விருவர்களும் பலத்தினால் அதிகரித்திருக்கின்ற இரண்டு சிங்கங்கள் போல எதிர்த்தார்கள். ஸூர்யனுக்குச் சமமான ஒளிபொருந்திய அவ்விருவரும் சூரியகிரணங்கள் போல நிர்மலமான காந்தியுள்ள பாணங்களால் ஒருவரை ஒருவர் மூடினார்கள். விற்களின் மார்க்கங்களில் பலத்துடன் பிரயோகிக்கப்பட்ட விருஷ்ணியீரர்களுடைய ஆகாயத்தில் செல்லுகின்ற பாணங்களைச் சீக்கிரமாகச் செல்லுகின்ற விட்டிற் பூச்சிகளைப் போலக் கண்டோம். க்ருதவர்மா ஸாத்யகியைப் பத்துப் பாணங்களால் அடித்து அவனுடைய குதிரைகளையும் மூன்று பாணங்களால் அடித்துப் படிந்த கணுக்களுள்ள ஒரு பாணத்தினால் அவனுடைய வில்லையும் துண்டாக்கினான். சைனேயன் அறுக்கப்பட்ட சிறந்த அந்த வில்லை எறிந்து விட்டு மேகம்போலச் சப்திக்கின்ற வேறு ஒரு வில்லை வேகத்தோடு எடுத்தான். எல்லா வில்லாளிகளுள்ளும் உத்தமனான ஸாத்யகி அந்தச் சிறந்த வில்லையெடுத்து க்ருதவர்மாவைப் பத்துப் பாணங்களால் மார்பில் அடித்தான்; பிறகு, அவனுடைய தேரினுடைய ஏர்க்காலையும் வெட்டி நன்கு பிரயோகிக்கப்பட்ட பல்லங்களால் குதிரைகளையும் இருபக்கத்திலுமுள்ள இரண்டு ஸாரதிகளையும் விரைவாகக் கொன்றான். பிரபுவே! மிக்க வீர்யமுடையவரும் சரத்வானுடைய குமாரருமான கிருபர், கிருதவர்மா ரதத்தை இழந்திருப்பதைக் கண்டு விரைவாகத் தமது ரதத்தில் ஏற்றி வைத்துக்கொண்டு யுத்தபூமியை விட்டு விலகிச் சென்றார். அரசரே! மத்ரா ஜன் கொல்லப்பட்டுக் கிருதவர்மாவும் ரதத்தை இழக்கவே, தூர்

யோதனனுடைய சேனையும்தம் யுத்தத்தைவிட்டுத் திரும்பியது. சேனையிலுண்டான புழுதியினால் மூடப்பட்டிருக்குந் தருணத்தில், தன்னைச்சேர்ந்தவர்களும் பிறர்களும் அறியப்படவில்லை. பெரும் பான்மையாக வீரர்கள் கொல்லப்பட்ட சேனையானது பயந்து புறங்காட்டியது. புருஷஸ்ரேஷ்டரே! பிறகு, அவர்கள் பூமியிலிருந்து உண்டான புழுதியை ஒருமுகூர்த்தகாலத்திற்குள் பற்பல ரக்தவெள்ளத்தால் தணிந்ததாகக் கண்டார்கள். பிறகு, தூர்யோதனன் தன்சேனை பக்கத்தில் முறிய அடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு, வேகத்தோடுவருகின்ற எல்லாப்பார்த்தர்களையும் ஒருவகைவே தடுத்தான். தூர்யோதனன் பாண்டவர்களையும் பார்ஷதனானத்ருஷ்டத்யும்னனையும் எவ்விதத்தினாலும் தோல்வியடைவிக்க முடியாதவனான ஆநர்த்த தேசாதிபதியையும் ரதத்துடன் கூடியவர்களாகக்கண்டுகூர்மையுள்ள பாணங்களால்தடுத்தான். பகைவர்கள், வருகின்றயமனைப்போல் அந்தத் தூர்யோதனை எதிர்க்கவில்லை. பின்பு, க்ருதவர்மாவும் வேறுரதத்தின் மீதேறிக்கொண்டு திரும்பினான். பிறகு, மஹாரதரான யுதிஷ்டிர ராஜர் நான்கு பாணங்களால் கிருதவர்மானுடைய குதிரைகளை விரைவாகக் கொன்றார். நன்றாகத்தீட்டப்பட்ட இரண்டு பல்லங்களால் க்ருபரையும் அடித்தார். பிறகு, அரசரானயுதிஷ்டிரரால் குதிரைகள் கொல்லப்பட்டவனும் தேரினை இழந்தவனுமாகச்செய்யப்பட்ட அந்தக்கிருதவர்மாவை அஸ்வத்தாமா தம்முடையதேரில் ஏற்றிக்கொண்டு யுதிஷ்டிரரைவிட்டு விலகச்செய்தார். பிறகு, சாரத்வதரானகிருபர் ஆறுபாணங்களால் யுதிஷ்டிரரைத் திருப்பியடித்தார்; அவருடைய குதிரைகளையும் கூர்மையான எட்டுப்பாணங்களால் அடித்தார். மகாராஜரே! பாரதரே! புத்திரர்களுடன் கூடின உம்முடைய துராலோசனையால் இவ்வாறாக இந்த யுத்த சேஷம் நடந்தது. பெரிதான வில்லைத்தாங்கிய அந்தச் சல்யன் யுத்தமத்தியில் குருபுங்கவரான யுதிஷ்டிரரால் கொல்லப்படவே, அவன் கொல்லப்பட்டதைக் கண்டு பார்த்தார்கள் ஒன்றுசேர்ந்து மிக்க மகிழ்ச்சியுற்றுச் சங்கங்களை முழக்கினார்கள். முற்காலத்தில், விருத்திரனைக்கொன்றபோது தேவர்கள் இந்திரனைத் துதித்ததுபோல அந்தப்பார்த்தர்கள் யுத்தத்தில் யுதிஷ்டிரரைப்புகழ்ந்தார்கள். பூமியை நாற்பக்கத்திலும் ஒலியிடும்படி செய்துகொண்டு பற்பல வாத்திய கோஷங்களை வெளியிட்டார்கள்.

பதினேழாவது அத்தியாயம்.

ச ல் ய வ த ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(ஸங்கதல யுத்தம்.)

பிறகு, சல்யன் கொல்லப்பட்டவுடன், மத்ரராஜனுடன் வந்திருந்த எழுநூறு தேர்வீரர்களும் பெரியசேனையினின்று ஒடிவிட்டார்கள். தூர்யோதனனோ மலைபோன்ற யானையின்மீதேறிக் கொண்டும் குடைபிடிக்கப்படுகின்றவனும் சாமரங்களால் வீசப்படுகின்றவனுமாயிருந்துகொண்டும் 'போகவேண்டாம் ; போகவேண்டாம்' என்று மத்ரர்களைத் தடுத்தான். தூர்யோதனனால் அடிக் கடி தடுக்கப்படுகின்ற அந்த வீரர்கள் யுதிஷ்டிரரைக் கொல்லஎண்ணங்கொண்டவர்களாகப்பாண்டவர்களுடையசேனையில்புகுந்தார்கள். மஹாராஜரே ! அந்தச்சூரர்களோ யுத்தஞ்செய்வதில் மனத்தைச்செலுத்திப் பெரிதான வில்லொலியை உண்டுபண்ணிக்கொண்டு பாண்டவர்களோடு போர்புரிந்தார்கள். பிறகு, மகாரதனான பார்த்தன், சல்யன் கொல்லப்பட்டானென்பதையும் மத்ரராஜனுக்குப் பிரீதியைச் செய்வதில் முயற்சியுள்ளவர்களான மத்ரகர்களைச் சார்ந்த மகாரதர்களால் தர்மபுத்திரர் துன்பப்படுத்தப்படுகிறாரென்பதையும் கேட்டு, காண்டவமென்கிற வில்லை நானொலியிடும்படி செய்து கொண்டும் தேரினொலியினால் எல்லாத் திசைகளையும் நிரப்பிக் கொண்டும் வந்தான். பிறகு, அர்ஜுனனும் பீமனும் பாண்டிநந்தனர்களான நகுலஸஹதேவர்களும் ஆண்மையிற்சிறந்த ஸாத்யகியும் த்ரௌபதீபுத்திரர்களனைவரும் த்ருஷ்டத்யும்னனும் சிகண்டியும் பாஞ்சாலர்களும் ஸோமகர்களோடுகூடி யுதிஷ்டிரரைப் பாதுகாக்க எண்ணங்கொண்டவர்களாக நாற்புறத்திலும் (கௌரவஸேனையைச்) சூழ்ந்துகொண்டார்கள். புருஷ்ய்ரேஷ்டர்களான பாண்டவர்களால் நான்குபக்கத்திலும் சூழப்பட்ட அந்தக் கௌரவஸேனாவீரர்கள் மகரங்கள் கடலைக்கலக்குவதுபோல அந்தச் சேனையைக் கலக்கினார்கள். பெருங்காற்றுக்கள் மரங்களை நடுங்கச்செய்வதுபோல உம்மைச் சேர்ந்தவர்கள் (பாண்டவ சேனையை) நடுங்கவும் செய்தார்கள். அரசரே ! சீழ்காற்றினால் கலக்கப்படுகிற மகாநதியான கங்கைபோலக் கௌரவசேனையினால் பாண்டவசேனையானது அப்பொழுது கலக்கப்பட்டதும், மிக்கபலசாலிகளான அனேக மகாரதர்கள் பெரிய சேனையைத் தடுத்துக்கொண்டு, 'அரசனான யுதிஷ்டிரன் எங்கே இருக்கிறான்?

சூரர்களான அவனுடைய பிராதாக்களுள் ஒருவரேனும் இங்குகாணப் படவில்லை' என்று அச்சமயத்தில் கூச்சலிட்டார்கள். பிறகு, இவ்வாறு சொல்லுகின்ற சூரர்களான அந்த மத்ரராஜனுடைய படை வீரர்களைத் த்ருஷ்டத்யும்னனும் ஸாத்யகியும் மஹாரதர்களான த்ரௌபதீபுத்திரர்களனைவரும் சிறந்த வீரர்களான பாஞ்சாலர்களும் மஹாரதனான சிகண்டியும் ஸாத்யகியும் எதிர்த்து நாசஞ்செய்தார்கள். யுத்தத்தில் உம்மைச்சேர்ந்தவர்களில் சிலர் பகைவர்களால் துண்டாக்கப்பட்ட சக்கரங்களால் கொல்லப்பட்டவர்களும் சிலர் வெட்டப்பட்ட பெரிய த்வஜங்களால் கொல்லப்பட்டவர்களுமாகக் காணப்பட்டார்கள். மன்னரே! பாரதரே! நாற்பக்கத்திலும் உம்முடைய புத்திரனால் தடுக்கப்பட்ட யுத்தவீரர்கள் யுத்தத்தில் பாண்டவர்களைக் கண்டு வேகத்துடன் (யுத்தத்தைவிட்டு விலகிச்) சென்றார்கள். தூர்யோதனனும் அந்த வீரர்களை ஸமாதானஞ்செய்துகொண்டு தடுத்தான். அச்சமயத்தில் தூர்யோதனனுடைய ஆணையை மஹாரதர்கள் ஒருவரும் பின்பற்றவில்லை. மஹாராஜரே! பிறகு, காந்தாரராஜனுடைய குமாரனான சகுனி, சொல்லத்தக்கவனான தூர்யோதனைப்பார்த்து, 'பாரத! நாம் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே மத்ரவீரர்களுடைய படையானது ஏன்கொல்லப்படுகிறது? யுத்தத்தில் நீ நிற்கும்பொழுது இச்செய்கையானது தகாதது. எல்லோராலும் ஒன்றுசேர்ந்து யுத்தஞ்செய்யப்படவேண்டுமென்றன்றோ ஸங்கேதம் செய்யப்பட்டது. அரசே! (ஸங்கேதத்தை) நினைத்துக்கொண்டேயிருக்கிற நீ யாதுகாரணத்தினால் கொல்லுகின்றவர்களைப்பொறுத்துக்கொண்டிருக்கிறாய்' என்கிற வசனத்தை உரைத்தான். தூர்யோதனன், 'என்னால் முன்பு தடுக்கப்பட்ட இந்தவீரர்கள் என்சொற்படி நடக்கவில்லை. பாண்டவசேனையை எதிர்த்தவர்களான இவர்கள் எல்லோரும் நாசஞ்செய்யப்பட்டார்கள்' என்று மறுமொழி உரைத்தான். சகுனி, 'வீரர்கள் யுத்தத்தில் ரோஷமுள்ளவர்களாக எஜமானனுடைய கட்டளையை அனுஷ்டிக்கவில்லை. இவர்கள் விஷயத்தில் கோபத்தை நன்கு பாராட்டவேண்டும். உபேகை பண்ணுவதற்கு இது ஸமயமன்று. இந்த ஸமயத்தில் நாமெல்லாரும் ஒன்றுசேர்ந்து குதிரைகளோடும் ரதங்களோடும் யானைகளோடும் மத்ரராஜனை அனுசரித்துச் சென்றவர்களான பெரிய வில்லாளிகளை ரக்ஷிப்பதற்காகச் செல்வோம். அரசனே! 'அதிகமுயற்சியினால் ஒருவரை ஒருவர் ரக்ஷித்துக்கொள்வோம்' என்று கூறினான். இவ்வண்ணம் எல்லோரும் ஆலோசித்துப் போர்வீரர்கள் இருக்குமிடம் சென்றார்கள். இவ்வாறு சொல்லக்கேட்ட தூர்யோ

தனராஜன், அப்பொழுதுபெரும்படையினால் சூழப்பட்டவனாகிவிம்ம
 நாதத்தினால் பூமியைநடுங்கச் செய்வன்போலச் சென்றான். பாரதரே!
 'கொல்லுங்கள், குத்துங்கள், பிடியுங்கள், அடியுங்கள், வெட்டுங்கள்'
 என்கிறசப்தமானது இடைவிடாமல் உம்முடைய படையில்தோன்றி
 யது. பாண்டவர்களோ, யுத்தத்தில் ஒன்றுசேர்ந்திருக்கிற மத்ரராஜனு
 டைய துணைவீரர்களைக்கண்டு அவர்களுடைய படைவரிசையின் நடு
 விடத்தைஅடைந்து அவர்களை எதிர்த்தார்கள். அரசரே! மத்ரராஜனு
 டைய துணைவீரர்கள் யுத்தத்தில் ஒரு முகூர்த்தத்திற்குள் கைச்சண்
 டைசெய்து மாண்டவர்களாகக்காணப்பட்டார்கள்.பிறகு, புறப்பட்டுச்
 சென்றவர்களான நம்மவர்களுள் வேகமுடையவர்களான மத்ரர்
 கள் கொல்லப்பட்டார்கள். பகைவர்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியுற்றுக்
 கலகல வென்னும் சப்தத்தைச்செய்தார்கள். பிறகு, (யுத்தரங்கத்தில்)
 நான்குபக்கங்களிலும் தலையில்லா முண்டங்கள் எழுந்து துள்ளுகின்ற
 வைகளாகக் காணப்பட்டன. சூர்யமண்டலத்தினுடைய மத்தியி
 லிருந்து பெரிதான உற்கையும் வீழ்ந்தது. யுத்தபூமியானது, நொறுக்
 கப்பட்ட நுகத்தடிகளையும் அச்சுக்களையுமுடைய ரதங்களாலும்
 கொல்லப்பட்ட மகாரதர்களாலும் வீழ்த்தப்பட்ட குதிரைகளாலும்
 மூடப்பட்டதாகியது. மஹாராஜரே! அந்த யுத்தரங்கத்தில் காற்றுப்
 போன்றவைகளும் நுகங்களிற் பூட்டப்பட்டவைகளுமான குதிரை
 களால் யுத்தவீரர்கள் ஆங்காங்கு இழுக்கப்பட்டார்கள். யுத்தபூமியில்
 சில குதிரைகள் நொறுங்கின சக்ரங்களுடன்கூடிய ரதங்களை
 இழுத்துச் சென்றன. சில குதிரைகள் ரதத்தினது பாதியை இழுத்
 துக்கொண்டு பத்துத்திசைகளிலும் சுற்றின. சிலகுதிரைகள் பூட்டாம்
 வர்களுடன் ஆங்காங்கு காணப்பட்டன. கீழே விழுந்திருக்கின்ற
 புருஷஸ்ரேஷ்டர்களான ரதிகர்கள் புண்யங்கள் தீர்ந்தகாலத்தில்
 ஆகாயத்தினின்று நழுவிவிழுந்த வித்தர்கள்போலக் காணப்பட்டார்
 கள். மத்ரநாதனைப் பின்தொடர்ந்து வந்திருந்த வீரர்கள் கொல்லப்
 பட்டபின்னும் வெற்றியில் பேராவலுள்ளவர்களும் அடிக்குந்திறமை
 யுள்ளவர்களுமான மஹாரதர்களான பார்த்தர்கள் எதிர்த்துவருகின்ற
 நம்மவர்களைப் பார்த்து, சங்கநாதங்களுடன் கலந்திருக்கின்ற பாணங்
 களின் சப்தங்களையும் விம்மநாதங்களையும் வெளியிட்டுக்கொண்டு
 வேகத்தோடு எதிர்த்தார்கள். அஸ்திரவித்தையில் நல்ல தேர்ச்சி
 பெற்றவர்களும் நன்கு அடிக்குந்தன்மையுடையவர்களுமான் பார்த்
 தர்கள் மீண்டும் நம்மை எதிர்த்து விற்களை அசைத்துக்கொண்டு
 விம்மநாதங்களை வெளியிட்டார்கள். பிறகு, பெரிதான மத்ரராஜ

னுடைய படையானது கொல்லப்பட்டதையும் யுத்தத்தில் சூரனான மத்ரராஜன் தள்ளப்பட்டதையுங்கண்டு துர்யோதனனுடைய சேனையுடைய முழுவதும் மறுபடியும் புறங்கொடுப்பதாயிற்று. மகாராஜரே ! ஜயத்தினால் பிரகாசிப்பவர்களும் உறுதியான விற்களையுடையவர்களுமான பாண்டவர்களால் கொல்லப்படுகின்ற கௌரவசேனையானது பரபரப்புள்ளதாகவும் பயமுறுத்தப்பட்டதாகவும் திசைகளில் ஓடியது.

பதினேட்டாவது அத்யாயம்.

ச ல் ய வ த ப ர் வ ம். (தோடர்ச்சீ.)



(ஸங்குல யுத்தம்.)

வெல்லமுடியாதமஹாரதனான மத்ரராஜன்யுத்தத்தில்கொல்லப்படவே, உம்மைச்சேர்ந்தவர்களும் உம்முடையபுத்திரர்களும் பெரும்பான்மையாகப் புறங்காட்டினவர்களானார்கள். மஹாராஜரே ! ஆழ்ந்ததும் அக்கரைஇல்லாததுமான பெருங்கடலில் கப்பல் உடைந்தவுடன் வியாபாரிகள் கரையை அடைவதற்கு விரும்புவதுபோல, மகாபலசாலியும் சூரனுமானமத்ரராஜன் கொல்லப்படவே நாதனற்றவர்களும் பாணங்களால் மிகக்காயப்படுத்தப்பட்டவர்களுமான கௌரவர்கள் நாதனைவிரும்பினவர்களாயிருந்துகொண்டு ஸிம்மத்தினால் ஹிம்ஸிக்கப்பட்டமிருகங்கள்போலப் பயந்தார்கள். அஜாதசத்துருவினால் நடுப்பகலில் ஜயிக்கப்பட்டநாங்கள் கொம்பொடிந்த காளைகள்போலவும் தந்தம்முறிந்த யானைகள்போலவும் யுத்தத்தினின்றுதிரும்பி ஓடினோம். அரசரே ! சல்யன்கொல்லப்படவே, உமதுயுத்தவீரர்களில் ஒருவனுக்காவது சேனைகளைநிறுத்துவதற்கும் பராக்கிரமத்தைவெளியிடுவதற்கும் புத்தியுண்டாகவில்லை. மன்னரே ! பீஷ்மரும் த்ரோணரும் கொல்லப்பட்டு ஸூதபுத்ரனான கர்ணனும் வீழ்த்தப்படவே, நம்முடைய போர்வீரருக்கு எப்படிப்பட்ட துக்கமும் பயமும் உண்டாயினவோ அப்படிப்பட்ட துக்கமும் பயமும் நம்மைச்சேர்ந்தவர்களுக்கு மறுபடியுமே உண்டாயின. வேந்தரே ! மஹாரதனான சல்யன் கொல்லப்படவே, உம்முடையயுத்தவீரர்கள் ஜயத்தில் ஆசையை இழந்தார்கள். அரசரே ! சிறந்தவீரர்கள் கொல்லப்பெற்றவர்களும் அதிகமாக நாசம் செய்யப்பட்டவர்களும் கூர்மையுள்ள அம்புகளால் அறுக்கப்பட்டவர்களுமான அந்தயுத்தவீரர்கள் மத்ரராஜன்கொல்லப்படவே, பயத்தால் ஓடினார்கள். சிலமஹாரதர்கள் குதிரைகளின்

மீ தும் சிலர் யானைகளின்மீ தும் சிலர் ரதங்களின்மீ தும் ஏறிக்கொண்டு வேகத்துடன் ஓடினார்கள். அவ்வாறே, காலாட்களும் ஓடினார்கள். சல்யன் கொல்லப்பட்டவுடனே, மலைபோன்ற சரீரமுடையவைகளும் அடிக்கும் திறமையுடையவைகளுமான இரண்டாயிரம் யானைகள் மாவெட்டிகளாலும் கட்டைவிரல்களாலும் தூண்டப்பட்டவைகளாக ஓடின. பரதஸ்ரேஷ்டரே! உம்மைச்சேர்ந்த அந்தவீரர்கள் யுத்தகளத்தினின்று திசைகளில் ஓடினார்கள். ஓடுகின்ற அவர்களைப் பெருமூச்சுவிடுபவர்களும் பாணங்களால் அடிக்கப்பட்டவர்களுமாயிருப்பதைக் கண்டோம். அதிகமாக முறிய அடிக்கப்பட்டவர்களும் கொல்லப்பட்டவர்களும் ஊக்கத்தை இழந்தவர்களும் தோல்வி அடைவிக்கப்பட்டவர்களுமான அவர்களைக்கண்டு, பாஞ்சாலர்களும் பாண்டவர்களும் ஜயத்தில் விருப்பமுள்ளவர்களாக எதிர்த்தார்கள். பாணங்களுடைய சப்தங்களும் மிகுதியான விம்மலாதங்களும் சூரர்களால் ஊதப்படுகின்ற பயங்கரமான சங்கங்களுடைய ஒலியும் தோன்றின. பயத்தினால் ஓடுகின்ற கௌரவசேனையைக்கண்டு பாஞ்சாலர்கள் பாண்டவர்களுடன் சேர்ந்து ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள். 'ஸத்தியத்தில் உத்ஸாகமுள்ளவரும் சத்துருக்கள் கொல்லப்பெற்றவருமான யுதிஷ்டிரர் இன்று அரசராகிவிட்டார். இன்று தூர்யோதனன் விளங்குகின்ற அரசச்செல்வத்தினால் விடுபட்டான். ஜனநாதரான திருதராஷ்டிரர் இன்று புத்திரன் கொல்லப்பட்டானென்பதைக்கேட்டுப் பிரஜைஞையை இழந்து பூமியில் விழுந்து துன்பத்தை அடையப்போகிறார். இன்று, பீபத்ஸு எல்லாவில்லாளிகளுள்ளும் ஸமர்த்தனென்பதை அறிவார். பாவத்தைச் செய்தவரும் கெட்டபுத்தியுடையவருமான அந்தத்திருதராஷ்டிரர் இப்பொழுது தம்மைநிந்தித்துக் கொள்வார். ஹிதத்தைஉரைக்கின்றவரான விதுரருடைய வசனத்தை இப்பொழுது ஸத்யமாக நினைக்கட்டும். அரசர் இன்றுமுதல் பார்த்தனுக்கு வேலைக்காரன்போலிருந்துகொண்டு, பாண்டவர்களால் எந்தத்துக்கம் அடையப்பட்டதோ அந்தத்துக்கத்தை அறியட்டும். அரசர் இன்று கிருஷ்ணனுடைய மாஹாத்மயத்தை அறியட்டும்; இன்று யுத்தத்தில் அர்ஜுனனுடைய வில்லின் ஒலியைக் கோரமானதென்றறியட்டும். அரசர் யுத்தத்தில் அர்ஜுனனுடைய அஸ்திரபலமனைத்தையும் இருகைகளுடைய பலத்தையும் பீமனால் புத்திரர்களுடைய கோரமான வதத்தையும் கேட்கப்போகிறார். இந்திரனால் சம்பரன் கொல்லப்பட்டதுபோல (பீமனால்) தூர்யோதனன் யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்குந் தருணத்

தில் மஹாத்மாவான பீமனுடைய கோரமான பலத்தை இன்று அறியப் போகிறார். பீமஸேனனால் துச்சாஸனனைக் கொல்லும் விஷயத்தில் அப்பொழுது எந்தச் செய்கை செய்யப்பட்டதோ அதனை உலகத்தில் மகாபலசாலியான பீமனைத்தவிர வேறு எவன் செய்வான்? தேவர்களாகூடச் சிறிதும் ஸஹிக்கமுடியாத மத்ராஜன் கொல்லப்பட்டதைக்கேட்டுப் பாண்டவர்களுள் மூத்தவரான யுதிஷ்டிரருடைய பராக்கிரமத்தை இப்பொழுது அறியட்டும். காந்தாரர்களுள் எல்லாவிதத்தினாலும் வீரனான சகுனி கொல்லப்பட்ட பிறகு, மாத்ரீபுத்திரர்கள் யுத்தத்தில் எவ்விதத்தினாலும் பொறுக்கமுடியாதவர்களென்று இன்று அறியப்போகிறார். எவர்களுக்குத் தனஞ்சயனும் ஸாத்யகியும் பீமஸேனனும் பார்ஷதனைத்ருஷ்டத்யும்னனும் த்ரௌபதீபுத்திரர்கள் ஐவரும் மாத்ரீபுத்திரர்களான நகுல ஸஹதேவர்களும் சிகண்டியும் சிறந்த வில்லாளியும் அரசருமான யுதிஷ்டிரரும் போர்வீரர்களோ அவர்களுக்கு ஏன் ஜயம் உண்டாகாது? ஜகந்நாதனும் ஜநார்த்தனனுமான கிருஷ்ணன் எவர்களுக்கு நாதனோ எவர்களுக்குத் தர்மம் ஆதாரமோ அவர்களுக்கு எப்படி ஜயமுண்டாகாமலிருக்கும்? ஸர்வலோகநாதனும் இந்திரியங்களுக்கு நியந்தாவுமான ஹரி எவர்களுக்கு நாதனோ அவர்களுக்கே லாபம்; அவர்களுக்கே ஜயம். அவர்களுக்கு அவமானம் எங்கிருந்து உண்டாகும்? ஸத்யத்துக்கும் கீர்த்திக்கும் நிதியாயிருக்கிற ஹ்ருஷீகேசன் எவருக்கு எப்பொழுதும் நாதனோ அந்தக் குந்தீபுத்திரரான யுதிஷ்டிரரைத்தவிர வேறு எவன் யுத்தத்தில் பீஷ்மரையும் துரோணரையும் கர்ணனையும் மத்ராஜனையும் அவ்வாறே நூறுநூறுகவும் ஆயிரமாயிரமாகவும் வீரர்களான மற்றஅரசர்களையும் ஜயிப்பதற்குச் சக்தியுள்ளவன்?' என்று அவர்கள் இவ்வாறுசொல்லிக்கொண்டும் அதிக ஸந்தோஷத்தோடும் அதிகஉத்ஸாகத்தோடுங்கூடியும் நன்றாகமுறிய அடிக்கப்பட்ட உம்மைச்சேர்ந்தயுத்தவீரர்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள். வீர்யசாலியான தனஞ்சயன் தேர்ப்படையை எதிர்த்தான். மாத்ரீபுத்ரர்கள் இருவரும் மஹாரதனை ஸாத்யகியும் சகுனியை எதிர்த்தார்கள். பீமஸேனனிடத்தினின்று உண்டான பயத்தினால் பீடிக்கப்பட்டவர்களும் ஓடுகின்றவர்களுமான அவர்களனைவரையும் பார்த்து அப்பொழுது தூர்யோதனன் ஆச்சர்யமடைந்தவன்போல இருந்துகொண்டு பாகனைப்பார்த்து, 'வில்லைக் கையில் பிடித்திருக்கிற என்னைப் பார்த்தன் தாண்டிச்செல்லுகிறான். எல்லாச்சேனைகளுக்கும் பின்புறத்தில் மெள்ளக் குதிரைகளை ஓட்டு. குந்தீபுத்திரன், பின்புறத்

தில் போர்புரிகின்றஎன்னை, பெருங்கடலானது கரையைமீற
 ததுபோல மீறுவதற்கு ஸமர்த்தனாகான். ஸம்சயமில்லை. ஸூத!
 பாண்டவர்களால் எதிர்த்துத் துரத்தப்படுகிற பெரும்படையைப்
 பார். நாற்புறத்திலும் மேலே எழுந்திருக்கிற இந்த ஸைன்யத்தின்
 புழுதியையும் பார். கோரமும் பயங்கரமுமாகப் பலவாறுஉண்டா
 கின்ற லிம்மநாதங்களையும் கேள். ஸூத! ஆதலால், மெள்ளச்
 செல்வாயாக. பின்பக்கத்தைப் பாதுகாப்பாயாக. நானும் யுத்தத்
 தில் நின்று பாண்டவர்களும் தடுக்கப்பட்டார்களேயாகில் என்னு
 டைய சேனையானது பராக்கிரமத்தோடு மறுபடியும் விரைவாகத்
 திரும்பும்' என்று சொன்னான். சூரனான உமது புத்திரனுக்கேற்ற
 தான அந்த வசனத்தைக்கேட்டு ஸாரதியானவன் பொன்னலங்காரங்
 களால் நன்கு மூடப்பட்ட குதிரைகளை மெள்ள நடத்தினான்.
 யானைகளாலும் குதிரைகளாலும் ரதிகர்களாலும் விடுபட்டவர்களும்
 சரீரத்தை (யுத்தத்தில்) விடத்துணிந்தவர்களுமான காலாட்கள் இரு
 பத்தோராயிரம் பேர்கள் யுத்தத்துக்காக நின்றார்கள். பற்பல தேசங்
 களிலுண்டானவர்களும் பற்பலவிதமான வர்ணங்களமைந்த ஆடை
 களையுடையவர்களுமான போர்வீரர்கள் அப்பொழுது பெரிதான கீர்த்
 தியை விரும்பினவர்களாக ஆயத்தமாக நின்றார்கள். அச்சமயத்தில்
 வருகின்றவர்களும் மகிழ்ச்சியுள்ளவர்களுமான அவர்களுக்குக் கோர
 மான காட்சியுள்ளதும் பயங்கரமாயிருப்பதும் மிக்கபெரிதுமான
 யுத்தமானது பரஸ்பரம் உண்டாயிற்று. அரசரே! அப்பொழுது (துரி
 யோதனன்) பீமஸேனனையும் பார்ஷதனான திருஷ்டத்யும்னனையும்
 பல தேசத்துவீரர்களையும் சதுரங்கஸேனையினால் தடுத்தான். யுத்தத்
 தில் மற்றக்காலாட்களோ மகிழ்ச்சியுள்ளவர்களும் வீரலோகத்தை
 அடைய எண்ணங்கொண்டவர்களுமாகி லிம்மநாதம்செய்து கை
 களைத்தட்டிக்கொண்டு பீமனையே எதிர்த்தார்கள். கோபங்கொண்டவர்
 களும் யுத்தத்தில் கெட்டமதங்கொண்டவர்களுமான கௌரவர்கள்
 பீமஸேனை எதிர்த்துக் கர்ஜித்தார்கள்; வேறு பேச்சுப் பேசவில்லை.
 அவர்கள் யுத்தத்தில் நாற்புறங்களிலும் சூழ்ந்துகொண்டு பீமனை
 அடித்தார்கள். யுத்தத்தில் அடிக்கப்படுகின்றவனும் காலாட்களுடைய
 கூட்டங்களால் சூழப்பட்டவனுமான அந்தப்பீமன் மைனாகபர்வதம்
 போல அவ்விடத்திலிருந்து அசையவில்லை. மஹாராஜரே!, பாண்ட
 வனுடைய மஹாரதத்தைத் தடுப்பதற்கு முயல்கின்றவர்களும்
 குரோதமுள்ளவர்களுமான அந்தவீரர்கள் மற்ற யுத்தவீரர்களையும்
 தடுத்தார்கள். பீமன் நாற்புறங்களிலும் யுத்தஸன்னத்தர்களாக நிற


கின்ற கௌரவவீரர்களால் அப்பொழுது கோபமூட்டப்பட்டான். அந்தப் பீமன் ரதத்தினின்று விரைவாக இறங்கிக் காலாளாக நின்றான். அவன் பொன்னால் மூடப்பட்டிருக்கிற பெரிதான கதையைக் கையில்எடுத்துக்கொண்டு காலதண்டத்தைக் கையில்கொண்ட அந்த கன்போல உம்மைச்சேர்ந்த யுத்தவீரர்களைக் கொன்றான். பலசாலியான அவன், ரதங்களாலும் குதிரைகளாலும் விடுபட்டிருக்கிற அந்த இருபத்தோராயிரம் காலாட்களையும் கதாயுதத்தினால் அடித்தான். ஸத்யபராக்கிரமனை பீமன் அந்தப் புருஷர்களுடைய படையைக் கொன்று த்ருஷ்டத்யும்னை முன்னிட்டுக்கொண்டு காலவிளம்ப மின்றிக் காணப்பட்டான். கொல்லப்பட்டு ரக்தத்தினால் நனைக்கப்பட்டிருக்கிற காலாட்கள், நன்றாகப் பூத்தவையும் காற்றினால் முறிக்கப்பட்டவையுமான கர்ணிகாரமரங்கள்போலப் பூமியில் சாய்ந்தார்கள். பற்பல சஸ்திரங்கையுடையவர்களும் பற்பலகுண்டலங்களை அணிந்தவர்களும் பற்பல தேசங்களிலிருந்து வந்திருப்பவர்களுமான பற்பலஜாதியைச் சேர்ந்தவர்கள் அந்த யுத்தத்தில் கொல்லப்பட்டார்கள். அறுக்கப்பட்டதும் கொடித்துணிகளாலும் கொடிகளாலும் நன்றாக மூடப்பட்டதுமான காலாட்களுடைய பெரும்படையானது ரௌத்ரமாகவும் கோரரூபமுள்ளதாகவும் பயங்கரமாகவும் விளங்கிற்று. யுதிஷ்டிரரைத் தலைவராகக் கொண்ட மஹாரதர்கள் ஸையத்துடன் கூடியவர்களாக மிக்க தைரியமுள்ளவனும் உமது புத்திரனுமான துரியோதனனை எதிர்த்தோடினார்கள். அவர்களனைவரும் பெரிய விற்கையுடையவர்களான உம்மைச்சேர்ந்தவீரர்களைப் புறங்காட்டினவர்களாகக்கண்டுபேரலைகள்கரையை எதிர்க்காததுபோல உம்முடையபுத்திரனை எதிர்க்கவில்லை. பார்த்தர்கள் ஒன்றுசேர்ந்து துரியோதனன் ஒருவனை மிஞ்சுவதற்குச் சக்தியற்றவர்களானானும் ஆச்சர்யகரமான உமதுபுத்திரனுடைய ஆண்மையைக் கண்டோம். (பாணங்களால்) மிகக்காயப்படுத்தப்பட்டதும் ஓட எண்ணங்கொண்டு சிறிதுதூரம் சென்றதுமான தன்படையைப்பார்த்து, துரியோதனன் உரைக்கலானான். '(ஸைனிகர்களே!) எவ்விடத்தை அடைந்துருந்தால் உங்களைப் பாண்டவர்கள் கொல்லமாட்டார்களோ அப்படிப்பட்ட இடத்தைப் பூமியிலாவது மலைகளிலாவது நான் காணவில்லை. நீங்கள் ஓடுவதினால் யாதுபயன்? இவர்களுடையசேனையோசிறிதே இருக்கிறது. கிருஷ்ணர்ஜனர்களும் அதிகமாகக்காயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்தச்சமயத்தில் ஓடாமல் எல்லோரும் நிற்போமேயானால் ஜயம் நிச்சயமாக நமக்குஉண்டா

கும். அடிக்கப்பட்டவர்களாகவும் ஓடுகின்றவர்களாகவுமிருக்கின்ற உங்களை, இன்னாதவற்றைச் செய்யப்பெற்ற பாண்டவர்கள் பின்தொடர்ந்துகொல்வார்கள். யுத்தத்தில் நமக்கு வதமே சிறந்தது. இவ்விடத்தில் வந்திருக்கிற கூடித்திரியர்களனைவரும் என்வசனத்தைக் கேட்பார்களாக. யமன் சூரனையும் பயந்தவனையும் எப்பொழுதும்கொல்லுகிறானாதலால் மூடானாலும் கூடித்திரியனை எந்தமனிதன்தான் போர்புரியமாட்டான்? கோபங்கொண்டவனை பீமஸேனனுக்கு எதிரில் நிற்பது நமக்குப் புகழ்தரத்தக்கது. யுத்தத்தில் நேரும் மாணமானது ஸுககரம், வியாதி மூப்பு முதலானவைகளால் நேரிடும்மாணமானது துக்ககரமானது. மனிதன் வீட்டிலேயேயிருந்தாலும் ஒருஸமயத்தில் அவசியம் சாகவேவேண்டும். கூடித்திரியதர்மத்தோடு போர்புரிகிறவனுக்கு இந்தமாணமானது பழமையாயுள்ளது. கொல்லுகிறவன் இவ்வுலகில் ஸுகத்தை அடைகிறான். கொல்லப்பட்டவன் பரலோகஞ்சென்று பெரும்பயனைப் பெறுகிறான். கௌரவர்களே! ஸ்வர்க்கத்தை அடைவதற்கு யுத்ததர்மத்தைவிடச் சிறந்ததான வழி இல்லை. யுத்தத்தில் கொல்லப்பட்டவன் அதிசீக்கிரமாக அப்படிப்பட்ட உலகங்களை அடைகிறான்' என்றான். அரசர்கள் அவனுடைய அந்த வசனத்தைக் கேட்டுப் புகழ்ந்து மீண்டும் *ஆததாயிகளான பாண்டவர்களை எதிர்த்து வந்தார்கள். அப்பொழுது ஜயத்தில் பேராவலுள்ளவர்களும் அதிக கோபமுள்ளவர்களும் பகைவர்களை நன்றாக அடிக்குந்திறமையுள்ளவர்களுமான பார்த்தர்கள், வியூகம் வகுக்கப்பட்ட சேனையுடன்கூடியவர்களாக அவர்களனைவரும் எதிர்த்து வரும்பொழுதே விரைவாக எதிர்த்தார்கள். வீர்யமுள்ளவனை தனஞ்சயன் மூவுலகங்களிலும் பிரவித்திபெற்ற காண்டவமென்கிற வில்லை ஒலியுடன் அசைத்துக்கொண்டு ரதத்தோடு யுத்தத்தில் (கௌரவர்களை) எதிர்த்தான். முயற்சியுள்ளவர்களான மாத்ரீ புத்திரர்களும் மகாபலசாலியான ஸாத்யகியும் மகிழ்ச்சியுற்றுச் சகுனியையும் உம்முடைய படையையும் வேகத்துடன் எதிர்த்தார்கள்.

* கொடியவர்கள் ; கொல்லுந்தன்மையுள்ளவர்கள்.

பத்தோன்பதாவது அத்யாயம்.

ச ல் ய வ த ப ர் வ ி ர். (தோடர்ச்சி.)



(ஸாத்யக் ஸால்வணக் கொன்றது.)

சேனைகள் (யுத்தத்திற்காகத்) திரும்பினவுடன், மிலேச்சர்களுடைய கூட்டத்துக்குத் தலைவனான ஸால்வன், அதிககோபங்கொண்டு மதப்பெருக்குள்ளதும் பர்வதம்போன்றதும் கொழுப்புள்ளதும் ஐராவதம்போல்விளங்குவதும் பகைவர்களுடைய கூட்டத்தை நாசஞ்செய்கின்றதுமான மிக்க பெரிய யானையின்மீதேறிக்கொண்டு பாண்டவர்களுடைய பெரும்படையை எதிர்த்துச்சென்றான். அரசரே! பெரிய உருவமுடையதும் *பத்ரகுலத்தில் பிறந்ததும் திருதராஷ்டிரபுத்திரனால் எப்பொழுதும் நன்றாகப் பூஜிக்கப்பட்டதும் சாஸ்திரங்களின் நிச்சயத்தை அறிந்தவர்களால் யுத்தங்களில் எப்பொழுதும் அரசனுக்குரிய வாகனமாக ஏற்படுத்தப்பட்டதுமான அந்த யானையின்மீது ஏறி ராஜஸ்ரேஷ்டனான ஸால்வன் ஐராவதத்தின்மீது ஏறிப் பயத்தை உண்டிபண்ணிக்கொண்டு அஸுரர்களுடைய ஸமூகத்தை அதிகமாக நொறுக்குகின்ற இந்திரன்போலவும் காலையில் உதயபர்வதத்திலிருக்கிற ஸூர்யன்போலவும் பிரகாசித்தான். மன்னரே! அவன் அப்படிப்பட்ட சிறந்த யானையினால் ஒன்று சேர்ந்திருக்கிற பாண்டவர்களை எதிர்த்துக் கூர்மையுள்ளவையும் வேகத்தால் மஹேந்திரனுடைய வஜ்ரத்துக்கு ஒப்பானவையும் மிக்க கோரமாயுள்ளவையுமான பாணங்களால் பிளந்தான். ராஜரே! முற்காலத்தில் தைத்யர்கள், வஜ்ரதரனான இந்திரனுடைய அவகாசத்தைக் காணாததுபோல மஹா யுத்தத்தில் பாணங்களைப் பிரயோகிக்கின்றவனும் ரணவீரர்களை யமனுடைய ஆலயத்துக்கு அனுப்புகின்றவனுமான ஸால்வனுடைய அவகாசத்தைத் தன்னைச்சேர்ந்தவர்களாவது பிறர்களாவது காணவில்லை. ஒன்றாக இருந்தும் ஆயிரமாக ஸமீபத்தில் ஸஞ்சரிகின்றதும் மஹேந்திரனுடைய யானைபோன்றதுமான அந்த நிகரில்லாத யானையை நாற்பக்கத்திலும் அந்தப்பாண்டவர்களும் ஸோமகர்களும் ஸ்ருஞ்சயர்களும் கண்டார்கள். மிகத்தூரத்தப்படுகின்ற பகைவர்களுடைய படையானது, நாற்புறங்களிலும் பிணங்களுக்கு ஒப்பாக விளங்கியது. அப்பொழுது, யுத்தத்தில் பயத்தினால் ஒன்று லொன்று அதிகமாகத் துகைக்கப்படுகின்ற அச்சேனையானது நிலை


* யானையின் ஓர் வகுப்பு; துரோணபர்வம் 431-ம்பக்கம் குறிப்பிற்காண்க.

பெறவேயில்லை. பிறகு, அந்த அரசனால் வேகமாக முறிய அடிக்கப் பட்ட பாண்டவர்களைச் சேர்ந்த அந்தப்பெரும்படையானது அந்தச் சிறந்த கஜத்தினுடைய வேகத்தைத்தாங்கச் சக்தியற்றதாக நான்கு திக்குக்களிலும் விரைவாக ஓடியது. அதிகவேகமுள்ள ராஜாவான ஸால்வனால் முறிய அடிக்கப்பட்ட அந்தச்சேனையை யுத்தத்திலுள்ள உம்மைச்சேர்ந்த சிறந்த அந்த எல்லாயுத்த வீரர்களும் பார்த்து, அந்த அரசனைக் கௌரவித்தார்கள்; சந்திரனுக்கொப்பான சங்கங்களையும் ஊதினார்கள். பிறகு, ஸந்தோஷத்தினால் வெளியிடப்படும் சங்கமுழக்கத்துடன் கூடின கௌரவர்களுடைய விம்மலாதத்தைக் கேட்டுப் பாண்டவர்களுக்கும் ஸ்ருஞ்சயர்களுக்கும் ஸேனாதிபதியான பாஞ்சாலராஜபுத்திரன் கோபத்தினால் பொறுக்கவில்லை. பிறகு, இந்திரனோடு யுத்தஞ்செய்யும்போது இந்திரனுடைய வாகனமான ஐராவணமென்கிற சிறந்த யானையை ஜம்பன் எதிர்த்ததுபோல வலிமைமிக்கவனான த்ருஷ்டத்யும்னன் ஜயமடைவதென்பொருட்டு விரைவுடன் அந்தயானையை எதிர்த்துச்சென்றான். அரசரே! ராஜவிம்மனான ஸால்வன் யுத்தத்தில் விரைவாக எதிர்த்துவருகின்ற அந்தப்பாஞ்சாலபுத்திரனைக்கண்டு அவனைக்கொல்வதென்பொருட்டு அந்தயானையை விரைவாகத் தூண்டினான். அந்தத்திருஷ்டத்யும்னன், விரைவாக எதிர்த்துவருகின்ற அந்தச்சிறந்தயானையை ஆக்னிபோன்ற பாணங்களாலும் கருமானால் சாண்பிடிக்கப்பட்டவையும் கூர்மையுள்ளவையும் ஜவலிக்கின்றவையும் உக்கிரமான வேகமுள்ளவையுமான சிறந்த மூன்றுநாராசங்களாலும் அடித்தான். பிறகு, மஹாத்மாவான பாஞ்சாலராஜகுமாரனான அவன் வேறு ஐந்தாறு உத்தமநாராசங்களைக்கும்பஸ்தலத்தில் பிரயோகித்தான். யுத்தத்தில் அவைகளால் அடிக்கப்பட்ட அந்தச்சிறந்தயானையானது அப்பொழுது திரும்பி அதிவேகத்துடன் ஓடியது. ஸால்வன், விரைவாக அடித்து ஓட்டப்படுகின்ற அந்தச்சிறந்தயானையை ஈட்டிகளாலும் மாவெட்டிகளாலும் திருப்பிப் பாஞ்சாலராஜனுடைய புத்திரனைக் குறித்துக்காட்டி வேகமாகத் தூண்டினான். விரைவாகவருகின்ற அந்தயானையைக்கண்டு வீரனான த்ருஷ்டத்யும்னன் பயத்தினால் அங்கங்கள் சேர்ந்தவனாகித் தன் ரதத்தினின்று சீக்கிரமாகவே ஒரு கதையைக் கையில் எடுத்துக் கொண்டு பூமியில் குதித்தான். அந்தப் பெரிய யானையானது பொன்னால் அலங்கரிக்கப்பட்ட அங்கங்களுடன் கூடிய அந்த ரதத்தைக் குதிரைகளோடும் ஸாரதியோடும் உடனே நொறுக்கித் துதிக்கையினால் தூக்கிக் கர்ஜித்துக்கொண்டு ரணபூமியின் தரையில் அடித்

துப்பொடிசெய்தது. அப்பொழுது, அந்தச் சிறந்தயானையினால் பீடிக்கப்பட்ட அந்த த்ருஷ்டத்யும்னனைக்கண்டு வேகத்துடன் பீமனும் சிகண்டியும் சினியினுடைய பேரனான ஸாத்யகியும் விரைவாக அந்த யானையை எதிர்த்தோடி, நாற்புறத்திலும் தாக்குகின்ற அந்த யானையினது வேகத்தைப் பாணங்களால் விரைவாகத் தடுத்தார்கள். ரதிகர்களால் அந்த யானையானது தடுக்கப்பட்டது. அவர்களால் தடுக்கப்பட்ட அந்த யானையானது யுத்தத்தில் நிலைதவறியது. பிறகு, அரசனான ஸால்வன், ஸூர்யன் நாற்பக்கங்களிலும் கிரணஸமூகத்தைப் பரப்புவதுபோலப் பாணங்களை வர்ஷித்தான். அந்தப் பாணங்களால் அடிக்கப்படுகின்ற தேர்க்கூட்டங்கள் ஒன்று சேர்ந்து ஆங்காங்கு ஓடின. அரசரே! ஸால்வனுடைய அச்செய்கையைப் பாஞ்சாலபுத்திரர்களனைவரும் ஸ்ருஞ்சயர்களும்கண்டு, ஆ! ஆ! என்னும் சப்தங்களால் யுத்தகளைத்தை ஒலியிடும்படி செய்தார்கள். புருஷ்ரேஷ்டர்கள் யானையை நான்குபக்கத்திலும் தடுத்தார்கள். பாரதரே! சூரனும் பகைவர்களை நாசஞ்செய்வனும் வீரனுமான பாஞ்சால புத்திரனே சுறுசுறுப்புள்ளவனாக மலையின்சிகரம்போன்ற கதையை எடுத்துப் பரபரப்புடன் யானையை வேகத்தோடு பின்தொடர்ந்தான். பிறகு, சிறந்தவேகமுள்ளவனான பாஞ்சாலராஜகுமாரன் கதையை நன்றாகச் சுழற்றிக்கொண்டு மலைபோல விளங்குகின்றதும் மதத்தைப் பெருக்குகின்றதும் மேகம்போலப் பிரகாசிக்கின்றதுமான அதனை அதிகமாக அடித்தான். மலைபோல் விளங்குகின்ற அந்த யானையானது மத்தகம் பிளக்கப்பட்டதாகி, உடனே வீரிட்டு இரத்தத்தை வாயினின்று மிகுதியாகக்கக்கிக்கொண்டு பூகம்பத்தினால் அசையும் மலைபோல விழுந்தது. அப்பொழுது அந்த உத்தம யானையானது, தள்ளப்பட்டு உமது புத்திரனுடைய சேனை ஆ! ஆ! என்று அலறவே, சினிகளுள்சிறந்தவனும் உத்தம வீரனுமான ஸாத்யகி கூர்மையுள்ள ஒரு பல்லத்தினால் ஸால்வராஜனுடைய தலையை அறுத்தான். ஸாத்வதனான ஸாத்யகியினால் யுத்தத்தில் தலையறுக்கப்பட்ட அந்த ஸால்வன், சிறந்த யானையோடு கூடவே இந்திரனால் பிரயோகிக்கப்பட்ட வஜ்ராயுதத்தினால் பிளந்து தள்ளப்பட்ட மிகப்பெரிய மலையின்சிகரம்போலப் பூமியில் விழுந்தான்.

இருபதாவது அத்யாயம்.

ச ல ய வ த ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(ஸாத்யகீ கிருதவர்மாவை வேன்றது.)


யுத்தத்தில் தேர்ச்சியுள்ளவனும் சூரனுமான அந்தஸால்வன் கொல்லப்படவே, காற்றின்வேகத்தினால் பெருமரம்நாசஞ்செய்யப்படுவதுபோல உம்முடையசேனையானது நாசஞ்செய்யப்பட்டது. மகாரதனும் சூரனும் மகாபலசாலியுமான கிருதவர்மா முறியடிக்கப்பட்டிருக்கிற அந்தஸேனையைக்கண்டு யுத்தத்தில் சத்துருஸேனையைத் தாக்கினான். மன்னரே! யுத்தத்தில் மலைபோல் ஸ்திரமாகநிற்பவனும் பாணங்களை இறைப்பவனுமான கிருதவர்மாவை யுத்தத்தில்கண்டு அந்தச்சூரர்கள் திரும்பினார்கள். மகாராஜரே! பிறகு, மரணம்வரையில் திரும்புவதில்லை என்றுநிச்சயித்துத் திரும்பிவந்தவர்களானகௌரவர்களுக்குப்பாண்டவர்களோடு யுத்தம் நடக்கஆரம்பித்தது. அச்சமயத்தில், ஒருவகைஇருந்துகொண்டு அணுகமுடியாததானபாண்டவஸேனையைத்தடுத்ததாகிய ஆச்சர்யகரமானயுத்தமானது கிருதவர்மாவுக்குப்பகைவர்களோடுநேர்ந்தது.செய்யமுடியாதகார்யம்செய்யப்படவே, மிக்கஸந்தோஷமுள்ளவர்களும் ஒருவருக்கொருவர் நண்பர்களுமான வீரர்களுடைய மிக்கபெரிதானவிம்மலாதமானது ஆகாயத்தைஅளா வியதாகியது. பரதர்களுள்சிறந்தவரே! சினியின்பெளத்திரனும் மிக்கதோள்வலியமைந்தவனுமான ஸாத்யகியானவன் அந்தச்சப்தத்தினால் பயந்தவர்களான பாஞ்சாலர்களைப் பாதுகாத்தான். அந்தஸாத்யகி மகாபலமுள்ளக்ஷேமதூர்த்திஎன்கிற அரசனை எதிர்த்துக் கூர்மையுள்ள ஏழுபாணங்களால் அவனை யமனுடையவீட்டிற்கு அனுப்பினான். வருகின்றவனும் நீண்டகைகளையுடையவனும் கூர்மையான பாணங்களை அதிகமாக இறைக்கின்றவனுமான அந்தச்சினிபுங்கவனைப் புத்திமானான கிருதவர்மா வேகத்தோடுஎதிர்த்தான். விற்பிடித்தவர்களும் ரதிகர்களுள் சிறந்தவர்களும் உத்தமமான சஸ்திரங்களைத் தரித்தவர்களுமான அவ்விருவீரர்களும் இரண்டுவிம்மங்கள்போலக் கர்ஜித்துக்கொண்டு ஒருவரையொருவர் எதிர்த்தார்கள். பாஞ்சலர்களுடன்கூடின பாண்டவர்களும் யுத்தவீரர்களும் மற்றச்சிறந்த அரசர்களும் புருஷஸ்ரேஷ்டர்களான அவ்விருவர்களுடைய சண்டையையும் பார்ப்பவர்களாக ஏற்பட்டார்கள். விருஷ்ணிகளுள்ளும் அந்தகர்களுள்ளும்மஹாரதர்களான அவ்விடுவர்களும் அதிக ஸந்தோஷமுள்ள இர

ண்டியானைகள் போல ஒருவரையொருவர் நாராசங்களாலும் வத்ஸ தந்தங்களாலும் அடித்தார்கள். க்ருதவர்மாவும் சினிகளுள் சிறந்தவனான ஸாத்யகியுமாகிய இவ்விருவரும் பற்பலமார்க்கங்களில் ஸஞ்சரித்துக்கொண்டு அம்புமழைகளால் ஒருவரையொருவர் அடிக்கடி மூடினார்கள். விற்களுடைய வேகத்தினாலும் பலத்தினாலும் அதிகமாகப்பிரயோகிக்கப்பட்ட இரண்டு விருஷணீவீரர்களுடைய பாணங்களையும் ஆகாயத்தில் விரைந்து செல்லுகின்ற விட்டிற் பூச்சிகளைப் போலக் கண்டோம். ஹ்ருதிகனுடைய குமாரனான க்ருதவர்மாவானவன் ஸாத்யமான செய்கையுடன் கூடினவனும் நிகரில்லாதவனுமான ஸாத்யகியை எதிர்த்துக் கூர்மையுள்ள நான்கு பாணங்களால் அவனுடைய நான்கு குதிரைகளையும் அடித்தான். நீண்டகைகளையுடையவனான அந்தஸாத்யகி ஈட்டியினால் குத்தப்பட்ட யானைபோல மிக்க கோபம் கொண்டவனாகச் சிறந்த எட்டுப் பாணங்களாலே கிருதவர்மாவை அடித்தான். பிறகு, கிருதவர்மாவன்றாக இழுத்து விடப்பட்டவைகளும் சாணையில் தீட்டப்பட்டவைகளுமான மூன்று பாணங்களால் ஸாத்யகியை அடித்து ஒரு பாணத்தினால் அவனுடைய வில்லை வெட்டினான். சினிகளுள் சிறந்தவனான ஸாத்யகி, அறுக்கப்பட்ட அந்தச் சிறந்த வில்லை எறிந்து விட்டுப் பாணங்களுடன் கூடின வேறு வில்லை வேகமாக எடுத்தான். எல்லாவில்லாளிகளுள்ளும் சிறந்தவனும் மஹாவீர்யமுள்ளவனும் மஹாபலசாலியும் அதிரதனுமான ஸாத்யகி கோபங்கொண்டு கிருதவர்மாவினால் தன்னுடைய வில் வெட்டப்பட்டதைப் பொருமல் விற்களுள் சிறந்த அந்த வில்லை எடுத்துச் சீக்கிரமாக நானேற்றிக் கிருதவர்மாவை விரைவாக எதிர்த்தான். பின்பு, சினிபுங்கவன் மிக்க கூர்மையுள்ள பத்துப் பாணங்களால் கிருதவர்மாவின்னுடைய ஸாரதியையும் குதிரைகளையும் கொடியையும் அடித்தான். அரசரே! பெரியவரே! பிறகு, பெரிதான வில்லையுடையவனும் மஹாரதனுமான கிருதவர்மா, குதிரைகளும் ஸாரதியும் கொல்லப்பெற்றதும் பொன்னாலலங்கரிக் கப்பட்டதுமான ரதத்தைப்பார்த்து அதிகரோஷத்தினால் கவரப்பட்டவனாகச் சினிபுங்கவனைக்கொல்ல எண்ணங்கொண்டு சூலத்தைப் புஜவேகத்தினால் எறிந்தான். ஸாத்யகி யுத்தத்தில் அந்தச் சூலத்தைக் கூர்மையுள்ள பாணங்களால் பிளந்து பொடிசெய்து கிருதவர்மாவை மயக்குபவன்போலத் தள்ளினான். பிறகு, வேறு ஒரு பல்லத்தினால் கிருதவர்மாவை மார்பிலடித்தான். அஸ்திரங்களில் நல்ல பயிற்சியுள்ளவனான யுதுதானனால் நல்ல யுத்தத்தில் குதிரைகளும் ஸாரதியும் கொல்லப்பட்டவனான கிருதவர்மா பூமியை அடைந்தான்.

இரண்டு ரதிகர்களுக்கும் நேர்ந்தசண்டையில் வீரனான அந்தக் கிருதவர்மா ஸாத்யகியினால் ரதத்தைஇழந்தவனாகச் செய்யப்பட்டவுடன், எல்லாவீரர்களுக்கும் மிக அதிகமான பயம்உண்டாயிற்று. சத்துருக்களை அடக்குபவரே! ராஜரே! கிருதவர்மா ஸாரதியும் குதிரைகளும் கொல்லப்பட்டவனும் ரதத்தைஇழந்தவனுமாகச் செய்யப்படவே, உம்முடைய புத்திரர்களுக்கும் அதிகமான வியஸனமுண்டாயிற்று. கிருதவர்மாவினுடைய குதிரைகளும் ஸாரதியும் கொல்லப்பட்டதைக்கண்டு கிருபர் சினிபுங்கவனான ஸாத்யகியைக் கொல்ல எண்ணங்கொண்டு அவனை எதிர்த்து ஓடினார். அவர் எல்லா வில்லாளிகளும் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே தோள்வலிமிக்க அந்தக்கிருதவர்மாவை ரதத்தின்மத்தியில் ஏற்றிவைத்துக் கொண்டு யுத்தரங்கத்தினின்று விரைவாக வேறிடத்திற்குக் கொண்டு சென்றார். அரசரே! ஸாத்யகியும் உறுதியாகநின்று கிருதவர்மா ரதத்தை இழந்தவனாகச் செய்யப்படவே, துர்யோதனனுடைய சேனைமுழுவதும் மீண்டும் திரும்பிச்சென்றது. சேனையிலுண்டான புழுதியினால் மூடப்பட்டவர்களான பகைவர்கள் அதை அறிந்தார்களில்லை. அரசரே! துர்யோதனராஜனைத்தவிர உம்மைச்சேர்ந்தவர்கள் விரைவாக ஓடிவிட்டார்கள். துர்யோதனனே முறியஅடிக் கப்பட்ட தன்னுடைய படையைச் சமீபத்தில் கண்டு வேகத்துடன் அவர்களுக்கு எதிரில் சென்றான்; ஒருவனாகவேயிருந்து கொண்டு அனைவர்களையும் விரைவாகத் தடுத்தான். பெரியவரே! கோபமுள்ளவனும் அவமதிக்க முடியாதவனுமான துர்யோதனன் எல்லாப்பாண்டவர்களின்மீதும் பார்ஷதனான த்ருஷ்டத்யும்னன் மீதும் சிகண்டியின்மீதும் த்ரௌபதீபுத்திரர்கள்மீதும் பாஞ்சாலர்களுடைய கூட்டங்களின்மீதும் கேகயர்களின்மீதும் ஸோமகர்களின் மீதும் ஸ்ருஞ்சயர்களின்மீதும் பரபரப்பின்றிக் கூர்மையுள்ள அம்புகளால் இறைத்தான். மஹாபலசாலியான உம்முடையபுத்திரன் முயற்சியுள்ளவனாக யுத்தத்தில்நின்றான். யாகத்தில் மந்திரங்களால் பரிசுத்தமான பெருநெருப்பானது பிரகாசிப்பதுபோலத் துர்யோதனராஜன் யுத்தத்தில் எல்லாஇடத்திலும் பிரகாசித்துக்கொண்டிருந்தான். மனிதர்கள் ம்ருத்யுவை எதிர்க்காததுபோல யுத்தத்தில் அந்தத்துர்யோதனனைப் பகைவர்கள் எதிர்க்கவில்லை. பிறகு, கிருதவர்மா வேறு ரதத்தின்மீது ஏறிக்கொண்டு வந்தான்.

இருபத்தோராவது அத்யாயம்.

ச ல் ய வ த ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(ஸ்ங்குல யுத்தம்.)

மஹாராஜரே ! ரதத்திலிருப்பவனும் ரதிகர்களுள் சிறந்தவனு
 மான உம்முடைய புத்திரனே, எவ்விதத்தினாலும் ஸஹிக்கமுடியாத
 பிரதாபசாலியான ருத்திரர்போல் யுத்தத்தில் விளங்கினான். அவ
 னுடைய ஆயிரக்கணக்கானபாணங்களால் பூமியானது நன்றாகமூடப்
 பட்டதாகியது; வர்ஷதாரைகளால் பர்வதங்களை நனைப்பதுபோலப்
 பாணங்களால்பகைவர்களை நனைத்தான். பாண்டவர்களின்ஸேனாமுத்
 திரத்தில் பாணங்களால் காயப்படுத்தப்படாத மனிதனும் யானையும்
 குதிரையும் ரதமும்இல்லை. அரசரே! பாரதரே! யுத்தத்தில் எந்தஎந்த
 யுத்தவீரனைப்பார்க்கிறேனோ அவனவன்உம்முடையபுத்திரனால் பாண
 களால் நிறைக்கப்பட்டவனானான். சேனையானது அதனால் மேலே
 எழுப்பிவிடப்பட்ட தூளியினால் எவ்வாறு மூடப்பட்டதோ அவ்
 வாறே மகாத்மாவான அவனுடைய பாணங்களாலும் நன்றாக மூடப்
 பட்டதாகக் காணப்பட்டது. அரசரே! யுத்தபூமியானது, ஹஸ்தலாகவ
 முள்ளவனும் வில்லாளியுமான தூர்யோதனனால், பாணமயமாக்கப்பட்
 டதைக்கண்டோம். ஆயிரக்கணக்கான உம்மைச்சேர்ந்த அந்த யுத்த
 வீரர்களிலும் சத்துருவீரர்களிலும் தூர்யோதனனுக்கு ஸமமான மனி
 தன் இல்லையென்பது என்னுடைய எண்ணம். பாரதரே! 'பார்த்தர்
 கள்ஒன்றுசேர்ந்தும், ஒருவனாகஇருந்த தூர்யோதனைஎதிர்க்கவில்லை'
 என்னும் உமது புத்திரனுடைய ஆச்சர்யகரமான வல்லமையை
 அந்த யுத்தரங்கத்தில் கண்டோம். பரதர்களுள் சிறந்தவரே! தூர்யோ
 தனன் யுத்தத்தில் யுதிஷ்டிரரை நூறுபாணங்களாலும் பீமஸேனை
 எழுபதுபாணங்களாலும்ஸஹதேவனை ஐந்துபாணங்களாலும்நகுலனை
 அறுபத்துநான்கு பாணங்களாலும் த்ருஷ்டத்யும்னனை ஐந்துபாணங்
 களாலும் த்ரௌபதீபுத்திரர்களை ஐந்துஐந்து பாணங்களாலும் ஸாத்
 யகியை மூன்றுபாணங்களாலும் அடித்தான். பெரியவரே ! ஸஹதே
 வனுடைய வில்லை ஒருபல்லத்தினால் துண்டாக்கினான். பிரதாபசாலி
 யான மாத்ரீபுத்திரன், அறுக்கப்பட்ட அந்தவில்லை எறிந்துவிட்டுப்
 பெரிதான வேறுவில்லை எடுத்துக்கொண்டு அரசனை எதிர்த்துச்
 சென்றான் ; பிறகு, தூர்யோதனை யுத்தத்தில் பத்துப்பாணங்
 களால் அடித்தான். பிறகு, வீரனும் பெரிதான வில்லையுடையவனு
 மான நகுலனோ கோரமூபமுள்ள ஒன்பதுபாணங்களால் அரசனை


அடித்து விம்மநாதத்தையுஞ் செய்தான். ஸாத்யகி கணுக்கள்படிவா யுள்ள ஓர் அம்பினால் அரசனை அடித்தான். த்ரௌபதீபுத்திரர்கள் எழுபத்துமூன்று பாணங்களாலும் தர்மராஜர் ஐந்துபாணங்களாலும் பீமஸேனன் எண்பதுபாணங்களாலும் அரசனான தூர்யோதனனை அடித்தார்கள். மஹாராஜரே! மஹாத்மாக்களால் பிரயோகிக்கப்பட்ட பாணக்கூட்டங்களால் நாற்பக்கத்திலும் சூழப்பட்ட தூர்யோதனன் எல்லா ஸையங்களும் பார்த்துக்கொண்டிருக்கும் தருணத்தில், சிறி தும்அசையவேயில்லை. தைர்யசாலியான தூர்யோதனனுடைய லாகவத் தினாலும் மிக்கதிறமையினாலும் வீர்யத்தினாலும் (வியப்புற்ற) எல்லா அரசர்களும் (அவனை) எல்லாப்பிராணிகளையும் மீறினவனாகக் கண்டார்கள். ராஜேந்திரரே! கவசமணிந்தவர்களான கௌரவஸேனாவீரர்களோ, சிறிதும் அவகாசத்தைக் காணாதவர்களாக வேந்தனை நாற்புறங்களிலும் சூழ்ந்துகொண்டார்கள். எதிர்த்து வருகின்ற அந்த வீரர்களுடையகோரமாயும் நெருங்கியதாயுமுள்ளசப்தமானது மாரிக்காலத்தில் பொங்குகின்ற ஸமுத்திரத்தினுடைய சப்தம்போலத் தோன்றியது. மிகப்பெரிய வில்லையுடையவர்களான அந்தவீரர்கள், யுத்தத்தில் பகைவர்களால்ஜயிக்கக்கூடாத அரசனை அடைந்து, கொல்லும்விருப்பமுள்ள பாண்டவர்களை எதிர்த்தார்கள். யுத்தத்தில் கோபங்கொண்ட அஸ்வத்தாமா பீமஸேனனை த்தடுத்தார். மஹாராஜரே! எல்லாத்திசைகளிலும் பிரயோகிக்கப்பட்ட அவ்விருவருடைய பாணங்களாலும் யுத்தத்தில் வீரர்களாவது திக்குக்களாவது அவ்வாறே திக்கோணங்களாவது அறியப்படவில்லை. பாரதர்களால் பொறுக்கமுடியாதவர்களும் குரூரமான செய்கையையுடையவர்களும் நாணகயிறு மோதுவதினால் கடினமான தோலையுடையவர்களும் செய்ததற்குப் பிரதிசெய்வதில் விருப்பமுள்ளவர்களுமான அவ்விருவரும் எல்லாத்திசைகளையும் பயப்படும்படி செய்துகொண்டு அதிகோரமாக யுத்தஞ் செய்தார்கள். வீரனான சகுனியோ, யுத்தத்தில் யுதிஷ்டிரரைப் பீடித்தான். பிரபுவே! ஸுபலனுடைய புத்திரன் அந்த யுதிஷ்டிரருடைய நான்கு குதிரைகளையும் கொண்டு எல்லாச்சேனைகளையும் நடுங்கும்படி செய்துகொண்டு உரக்க விம்மநாதஞ்செய்தான். இந்த ஸமயத்தில் பிரதாபசாலியான ஸஹதேவன் ஜயிக்கப்படாதவரும் வீரருமான அரசரை யுத்தத்தில் ரதத்தினால் வேறு இடத்துக்குக் கொண்டுபோனான். பிறகு, எல்லாவில்லாளிகளுள்ளும் சிறந்தவரும் தர்மநந்தனருமான யுதிஷ்டிரர் வேறு ரதத்திலேறிக்கொண்டு சகுனியை ஒன்பது பாணங்களாலடித்து மீண்டும் ஐந்துபாணங்களால் அடித்துப் பெரிய

நாதத்தையும் வெளியிட்டார். பெரியவரே! அந்த யுத்தமானது ஆச்சர்யகரமும்மிக்ககோரமும் பார்க்கிறவர்களுக்குப் பிரீதியைஉண்டு பண்ணுகிறதும் ஸித்தர்களாலும்சாரணர்களாலும் அடையப்பட்டது மாயிற்று. அளவிடமுடியாத பலத்துடன்சூடின உலாகனே சிறந்த வில்லாளியும்யுத்தத்தில் கெட்டமதங்கொண்டவனுமானநகுலன்மீது பாணவர்ஷங்களை நாற்பக்கத்திலும்வர்ஷித்தான். அவ்விதமே சூரனான நகுலனும் யுத்தத்தில் ஸௌபலனான சகுனியின் புத்திரனைப் பெரிய சரமாரியினால் நாற்புறத்திலும் தடுத்தான். வீரர்களும் குலபுத்திரர்களும் மகாரதர்களும் செய்ததற்குப் பிரதிசெய்வதில் விருப்பமுள்ளவர்களுமான அவ்விருவர்களும் அந்தயுத்தத்தில் போர்புரிந்துகொண்டு காணப்பட்டார்கள். அரசரே! அவ்வாறே, சத்துருக்களைத் தவிக்கச்செய்வனான சைனேயன் யுத்தத்தில் இந்திரன் பலியை எதிர்த்து யுத்தஞ்செய்ததுபோலக் கிருதவர்மாவை எதிர்த்துப் போர்புரிந்துகொண்டு விளங்கினான். தூர்யோதனன், யுத்தத்தில் த்ருஷ்டத்யும்னனுடைய வில்லைவெட்டிப் பிறகு வெட்டப்பட்ட வில்லையுடையவனான அந்த த்ருஷ்டத்யும்னைக் கூர்மையுள்ள பாணங்களால் அடித்தான். திருஷ்டத்யும்னனும், யுத்தத்தில் உத்தமமான ஆயுதத்தைஎடுத்து எல்லாவில்லாளிகளும் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே அரசனோடு போர்புரிந்தான். பரதர்களுள் சிறந்தவரே! மதப்பெருக்குள்ள காட்டிலுள்ள இரண்டு மதயானைகளுக்குப் போர்நடப்பதுபோல யுத்தகளத்தில் அவ்விருவருக்கும் பெரும் போர் நடந்தது. சூரரான கௌதமரோ யுத்தத்தில் கோபங்கொண்டு மகாபலசாலிகளான த்ரௌபதீபுத்திரர்களைப் படிந்தகணுக்களுள்ள அனேகபாணங்களால் அடித்தார். சேதனனுக்கு இந்திரியங்களோடு யுத்தம்நேர்வதுபோல அந்தக்கௌதமருக்கு (ஐந்து) த்ரௌபதீபுத்திரர்களோடும் மிக்ககோரமும் (எவ்விதத்தினாலும்) தடுக்கமுடியாததும் வரம்புகடந்ததுமான யுத்தம்நேர்ந்தது. இந்திரியங்கள் மூர்க்கர்களைப் பீடிப்பதுபோல அவர்களும் அவரைப் பீடித்தார்கள். அவரும் அவர்களைக்குறித்து அதிககோபமுள்ளவராக யுத்தத்தில் எதிர்த்து யுத்தம்செய்தார். பாரதரே! பிரபுவே! தேகமுடையவர்களுக்கு இந்திரியங்களோடு யுத்தம் நடப்பதுபோல் அவருக்கு அவர்களோடு ஆச்சர்யகரமான யுத்தம் கிளம்பிக்கிளம்பி நடந்தது. மனிதர்கள் மனிதர்களோடும் யானைகள் யானைகளோடும் குதிரைகள் குதிரைகளோடும் ரதிகர்கள் ரதிகர்களோடும் எதிர்த்துப் போர்புரிந்தார்கள். ஜனநாதரே! மறுபடியும், ஸங்குல

மாயும் மிக்ககோரமாயுமுள்ள யுத்தம் ஏற்பட்டது. பிரபுவே! மஹாராஜரே! 'இஃது ஆச்சர்யகரமானது; இது கோரமானது; இது பயங்கரமானது' என்று சொல்லக்கூடிய கோரமான அனேகயுத்தங்கள் நடந்தன. சத்துருக்களை அடக்குகிறவர்களான அவர்கள் யுத்தத்தில் ஒருவரையொருவர் எதிர்த்து விசேஷித்து லிம்மநாதஞ்செய்தார்கள்; மஹாயுத்தத்தில் எதிர்த்துக் கொல்லவும் கொன்றார்கள். அவர்களுடைய வாகனங்களால் மேலே எழுப்பப்பட்ட புழுதியானது மிகுதியாகக்காணப்பட்டது. அரசரே! காற்றினாலும் ஓடுகின்ற குதிரைகளாலும் குதிரை வீரர்களாலும் மேலே எழுப்பப்பட்டிருப்பதும் தேருருளைகளின் துனியினாலும் யானைகளுடைய மூச்சுக்களாலும் மேலே எழும்பியிருக்கின்ற துமான புழுதியானது ஸந்தியாகாலத்து மேகம்போல நெருக்குண்டு சூரியனுடைய மார்க்கத்தை அடைந்தது. அந்தத் தூளியோடு சேர்ந்த சூரியன் ஒளியை இழந்தவனாகச் செய்யப்பட்டான். பூமியானது நன்றாக மறைக்கப்பட்டது. மஹாரதர்களான அந்தச் சூரர்களும் மூடப்பட்டார்கள். பரதர்களுள் உத்தமரே! யுத்தபூமியானது வீரர்களுடைய ரக்தத்தினால் நனைக்கப்படவே, ஒருமுகூர்த்தகாலத்தில் நாற்புறத்திலும் புழுதியானது அடங்கிவிட்டது. பிறகு, கோரமான காட்சியுடன்கூடினதும் அடர்ந்திருப்பதுமான அந்தப் புழுதியானது தணிந்துவிட்டது. பாரதரே! பின்பு, நான் த்வந்துவ யுத்தங்களை மறுபடியும் கண்டேன். அந்த யுத்தமானது பலத்துக்குத் தக்கபடியும் மேன்மைபெற்ற வீரர்களுக்குத் தக்கபடியும் நடுப்பகலில் அதிபயங்கரமாக நடந்தது. ராஜேந்திரரே! அந்த யுத்தரங்கத்தில் கவசங்களுடைய ஒளிகள் அதிகப்பிரகாசமுள்ளவைகளாகக் காணப்பட்டன. யுத்தத்தில் விழுகின்ற பாணங்களுடைய சப்தமும் மலையில் எரிக்கப்படுகின்ற பெருமூங்கிற்காட்டினுடைய சப்தம்போல நெருக்கமாகத்தோன்றியது.

இருபத்திரண்டாவது அத்யாயம்.

ச ல் ய வ த ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(ஸங்குல யுத்தம்.)

அப்பொழுது மிக்ககோரமாயும் பயங்கரமாயுமிருக்கிற யுத்தமானது நடந்துவருகையில், அந்த யுத்தத்தில் உமது புத்திரனுடைய சேனையானது பாண்டவர்களால் முறியடிக்கப்பட்டது.

மஹாரதர்களான உம்முடைய குமாரர்கள் அவர்களனைவர்களையும் பிரயத்னமின்றித் தடுத்துப் பாண்டவர்களுடைய படையோடு போர் புரிந்தார்கள். யுத்தவீரர்கள் உம்முடைய புத்திரனுக்கு ஜயத்தை விரும்பி விரைவாகத் திரும்பினார்கள். அவர்கள் திரும்பினவுடனே உம்மைச்சேர்ந்தவர்களுக்கும் பகைவர்களுக்கும் தேவாஸூரயுத்தத் திற்கு ஒப்பானதும் மிக்கபயங்கரமுமான இவ்விதயுத்தம் நடந்தது. உம்மைச்சேர்ந்தவர்களுள்ளும் பிறர்களுள்ளும் ஒருவனும் புறங் கொடுக்கவில்லை; அனுமானத்தினாலும் பரஸ்பரம் ஸங்கேதங்களாலும் யுத்தஞ்செய்தார்கள். ஒருவரை ஒருவர்தாக்கிப் போர்புரிகின்ற அந்த வீரர்களுக்குப் பெரியநாசமுண்டாயிற்று. பிறகு, யுதிஷ்டிரராஜர் அதிக குரோதத்தையடைந்து, ராஜஸமூகங்களுடன்கூடின தார்த்தராஷ்டிரர்களை யுத்தத்தில் ஜயிக்கஎண்ணங்கொண்டு பொற்புங்கமுள்ளவைகளும் சாணைக்கல்லில் தீட்டப்பட்டவைகளுமான மூன்றுபாணங்களால் சாரத்வதரையடித்து நான் குபாணங்களால் மங்களகரமானகிருதவர்மானுடைய குதிரைகளை அடித்தார். அஸ்வத்தாமாவோ புகழுள்ளவனான கிருதவர்மாவை யுத்தரங்கத்தைவிட்டு வேறுஇடத்திற்குக் கொண்டுபோனார். பிறகு, சாரத்வதர் எட்டுப்பாணங்களால் யுதிஷ்டிரரைத் திருப்பியடித்தார். பிறகு, தூர்யோதனராஜன், யுத்தத்தில் எழுநூறுரதங்களைத் தர்மநந்தனரும் ராஜாவுமான யுதிஷ்டிரரிருக்குமிடத்துக்கு அனுப்பினான். மனோவேகமும் வாயுவேகமுமுள்ள அந்த ரதங்கள் ரதிகர்களோடுகூடியனவாக யுத்தத்தில் குந்தீபுத்திரரான யுதிஷ்டிரருடைய ரதத்தைநோக்கி எதிர்த்துச்சென்றன. மகாராஜரே! அவர்கள் நாற்புறத்திலும் யுதிஷ்டிரரைச் சூழ்ந்துகொண்டு மேகங்கள் சூரியனை மூடுவதுபோலப் பாணங்களால் கண்ணுக்குப்புலப்படாத வராகச் செய்தார்கள். குருவீரர்களால் அவ்வாறு சூழப்பட்டிருக்கிற அந்தத் தர்மராஜரைக்கண்டு மிக்ககோபங்கொண்டவர்களான சிகண்டிமுதலான ரதிகர்கள் பொறுக்கவில்லை. பிறகு, அவர்கள் குந்தீபுத்திரரான யுதிஷ்டிரரைக் காப்பதற்காகச் சிறந்த குதிரைகளுடன் சேர்ந்தவைகளும் கிண்கிணிகளுடைய ஸமூகங்களால் நாற்பக்கத்திலும் சூழப்பட்டவைகளுமான ரதங்களோடுவந்தார்கள். பிறகு, பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் யமனுடையராஜ்யத்தை விருத்திபண்ணுகின்றதும் பயங்கரமானதும் ரக்தஜலத்துடன்கூடியதுமான யுத்தம் நடந்தது. பாண்டவர்கள் பாஞ்சாலர்களுடன்சேர்ந்து ஆததாயிகளான கௌரவர்களுடைய எழுநூறு ரதிகர்களைக்கொன்று மீண்டும் அவர்களை எதிர்த்துத் தடுத்தார்கள். அச்சமயத்தில் உம்முடைய

புத்திரனுக்குப் பாண்டவர்களோடு பெரும்போர் நடந்தது. அப்படிப் பட்டயுத்தம், பார்க்கப்பட்டதுமில்லை; கேட்கப்பட்டதுமில்லை. பெரியவரே! அப்பொழுது, நாற்புறங்களிலும் வரம்புகடந்த யுத்தமானது நடக்கவும், உம்மைச்சேர்ந்தவீரர்களும் பகைவர்களும் வதஞ்செய்யப்படவும், யுத்தவீரர்கள் சிறந்தசங்கங்களை ஊதுக்கொண்டு அதிகமாகச் சப்தத்தை உண்டிபண்ணவும், வில்லாளிகளுடைய பேரிரைச்சல்களாலும் வில்மநாதங்களாலும் கர்ஜித்தலாலும் யுத்தமும் அதிகப்படவும், மர்மஸ்தானங்கள் பிளக்கப்படவும், ஜயத்தில் பேராவலுடையவர்களான யுத்தவீரர்கள் ஓடவும், பூமியில் சோகத்தினுடைய உத்பத்திக்குக் காரணமான ஸம்ஹாரமானது நாற்புறத்திலும் உண்டாகவும், அனேக உத்தம ஸ்திரீகளுடைய * கூந்தல் வகிர்ந்து முடித்தலொழியவும், வரம்புகடந்ததும் மிக்க பயங்கரமாயுள்ளதுமான மகாயுத்தம் நடந்து வரவும், † பிராணிகளுடைய விநாசத்தின்பொருட்டு மிக்கபயங்கரமான உத்பாதங்கள் தோன்றின. பர்வதங்களுடனும் காடுகளுடனும் கூடின பூமியானது சப்தித்துக்கொண்டு நடுங்கியது. அரசரே! தடிகளுடனும் எரிகொள்ளிகளுடனும் நான்குபக்கத்திலும் இறைக்கப்படுகின்ற உற்கைகள் சூரியமண்டலத்தைத் தொட்டுக்கொண்டு ஆகாயத்தினின்று பூமியில் வீழ்ந்தன. பரற்கற்களை வர்ஷிக்கின்ற சுழல் காற்றுக்களும் தாழ்ந்துவீசின; யானைகள் கண்ணீர்சொரிந்தன; அதிகமாக நடுங்கவும்நடுங்கின. மிக்க பயங்கரமாயும் கோரமாயுமிருக்கிற இந்த உத்பாதங்களை அலக்ஷயம்செய்து, ஷுத்திரியர்கள் மனவருத்தத்தை விட்டவர்களும் மிக்கமுயற்சியுள்ளவர்களும் ஸ்வர்க்கத்தை அடைவதில் விருப்பமுள்ளவர்களும், அழகியதும் பரிசுத்தமுமான குருக்ஷேத்திரத்தில் மீண்டும் யுத்தத்திற்காக நின்றார்கள். பிறகு, காந்தாரராஜனுடையகுமாரனான சகுனியானவன், 'எதிரில்நின்று போர்புரியுங்கள். பின்புறத்தினின்று பாண்டவர்களைக் கொல்லுகிறேன்' என்று கூறினான். பிறகு, (யுத்தத்திற்குச்) சென்ற நம்மவருள் பலசாலிகளான மத்ரதேசத்து யுத்தவீரர்கள் ஸந்தோஷத்துடன் 'கலகல' வென்று சப்தித்தார்கள். பகைவர்களும் அப்படியே செய்தார்கள். அஸ்திரங்களில் நல்ல தேர்ச்சியுள்ளவர்களும் அணுகமுடியாதவர்களுமான சத்துருவீரர்கள் மீண்டும் நம்மைநாடி விற்களை அசைவுறும்படி செய்துகொண்டு புரணவர்ஷங்களைப் பொழிந்தார்கள். பிறகு, அந்த யுத்தத்தில் அப்பொழுது பகைவர்களால் நாசஞ்செய்யப்பட்ட மத்ரராஜனுடைய சேனையைக்

* வேறுபாடம். † திராவிடத்தலால் ஒருசொல் விடப்பட்டது.

கண்டு தூர்யோதனனுடைய சேனையானது மறுபடியும் திரும்பி
 ஓடுவதாகியது. பிறகு, பலசாலியான காந்தாரராஜனோ, (வீரர்களைப்
 பார்த்து), 'தர்மத்தை அறியாதவர்களே! திரும்புங்கள்; யுத்தஞ்
 செய்யுங்கள்; ஓடுவதினால் உங்களுக்கு யாதுபயன்?' என்கிற வச
 னத்தை மறுபடியும் உரைக்கலானான். பரதர்களுள் சிறந்தவரே!
 காந்தாரராஜனுக்கு விசாலமான ஈட்டிகளால் யுத்தஞ்செய்கின்ற
 சிறந்த வீரர்களுடன்கூடின பதினாயிரம் குதிரைகளால் நிறைந்த
 படையானது இருந்தது. அந்தப்பலத்தினால் வல்லமையை வெளி
 யிட்டு ஜனங்களுடைய நாசமானது நடந்துவருகையில்(காந்தாரர்கள்)
 கூர்மையுள்ள அம்புகளால் பின்புறத்தில் பாண்டவர்களுடையபடை
 யைத் துன்பப்படுத்தினார்கள். மஹாராஜரே! மிகப் பெரிதான அந்
 தப்பாண்டவசேனையானது, காற்றினால் மேகம் சிதறஅடிக்கப்படு
 வதுபோல நான்குபக்கத்திலும் சிதற அடிக்கப்பட்டித் தோல்வியை
 அடைந்தது. பிறகு, யுதிஷ்டிரர் ஸமீபத்தில் முறியஅடிக்கப்பட்
 டிருக்கிற தம்முடைய ஸேனையைக்கண்டு மனக்கலக்கமற்றவராக
 மஹாபலசாலியான ஸஹதேவனைப்பார்த்து, 'பாண்டுநந்தன! கெட்ட
 புத்தியுள்ள ஸுபலபுத்திரனான இந்தச் சகுனி கவசம்பூண்டு
 நம்முடைய பின்பக்கத்தைப்பீடித்து இதோ சேனைகளை நாசம் செய்
 கிறான். பார். நீ த்ரௌபதீகுமாரர்களுடன் போ. ஸுபலனுடைய
 குமாரனான சகுனியை வதம்செய்வாயாக. தோஷமற்றவனே! நான்
 பாஞ்சாலர்களோடுகூடித் தேர்ப்படையை எரிக்கப்போகிறேன்.
 எல்லாயானைகளும் குதிரைகளும் மூவாயிரம்காலாட்களும் உன்னு
 டன் செல்லட்டும். (அவைகளாலும்) அவர்களாலும் சூழப்பட்டவனா
 கிச் சகுனியைக்கொல்' என்று ஏவினார். பிறகு, விற்களைக் கையில்
 கொண்டவீரர்கள்ஏறிய எழுநூறுயானைகளும் ஐயாயிரம் குதிரை
 களும் வீர்யமுள்ளவனான ஸஹதேவனும் மூவாயிரம் காலாட்களும்
 த்ரௌபதீபுத்திரர்களனைவர்களும், யுத்தத்தில் கெட்டமதங்கொண்ட
 சகுனியை யுத்தத்தில் எதிர்த்துச்சென்றார்கள். அரசரே! பிறகு,
 ஜயத்தில் பேராசையுள்ளவனும் பிரதாபசாலியுமான சகுனி, பாண்
 டவர்களை எதிர்த்து (அவர்களை) மீறிச் சேனையைப் பின்புறத்தில்
 நாசஞ்செய்தான். வேகமுள்ளவர்களான பாண்டவர்களைச்சேர்ந்த
 குதிரைவீரர்களோ கோபங்கொண்டவர்களாக அந்தரதிகர்களை மீறிச்
 சகுனியின் படையில் புகுந்தார்கள். சூரர்களான அந்தக் குதிரை
 வீரர்கள் அந்தஸமயத்தில் யுத்தரங்கத்தின்மத்தியில் நிலைபெற்றுநின்
 றார்கள். சகுனியின் பெரும்படையின்மீது சரமாரிகளை இறைத்

தார்கள். மன்னரே! உம்முடைய துராலோசனையினால் ஒங்கப்பட்டிருக்கிற கதாயுதங்களையும் ஈட்டிகளையுமுடையதும் சிறந்தமனிதர்களால் அடையப்பட்டதுமான பெரியுத்தமானது நடக்க ஆரம்பித்தது. நானொலிகள் ஓய்ந்தன. ரதிகர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். தம்மைச்சேர்ந்தவர்களுக்கோ பிறர்களுக்கோ வேற்றுமை காணப்படவில்லை. பரதர்களுள் சிறந்தவரே! கௌரவர்களும் பாண்டவர்களும் சூரர்களுடைய கைகளால் பிரயோசிக்கப்பட்டிருக்கிற சக்தியாயுதங்களுடைய வீழ்ச்சியை (ஆகாயத்தினின்று) நகூத்திரங்களுடைய வீழ்ச்சியைப்போலக் கண்டார்கள். வேந்தரே! ஆங்காங்கு விழுவின்ற பளபளப்பான ரிஷ்டிகளால் ஆகாயம் மூடப்பட்டு மிகவிளங்கிற்று. அரசரே! பரதர்களுள் சிறந்தவரே! அப்பொழுது நான்கு பக்கங்களிலும் விழுவின்ற ப்ராஸாயுதங்களுடைய உருவமானது, ஆகாயத்தில் வீட்டிற்றூச்சிகளுடைய உருவம்போலிருந்தது. குதிரைகள் எல்லா அங்கங்களும் உதிரத்தினால் நனைக்கப்பட்டவைகளாக, அடித்துப் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிற ஸாரதிகளுடன் நூறுநூறுகவும் ஆயிரமாயிரமாகவும் நான்குபக்கத்திலும் விழுந்தன. குதிரைகள் ஒன்றைஒன்று தாக்கி ஒன்றினால் மற்றொன்று நொறுக்கப்பட்டவைகளாகவும் நன்றாகக் காயமுண்டிபண்ணப்பட்டவைகளாகவும் வாய்களால் இரத்தத்தைக் கக்குகின்றவைகளாகவும் காணப்பட்டன. பிறகு, சேனையினால் உண்டான புழுதியினால் சூழப்பட்டதும் கோரமாயுள்ளதுமான இருளானது உண்டாயிற்று. பகைவர்களை அடக்குபவரே! அரசரே! புழுதி நன்கு சூழ்ந்து கொள்ளவே, அவ்விடத்தினின்று அந்தக் குதிரைகளும் மனிதர்களும் ஓடுவதைக்கண்டேன். சிலமனிதர்கள், ரக்தத்தை மிகுதியாகக்கக்கிக்கொண்டு பூமியில் வீழ்ந்தார்கள். வேறு சில மனிதர்கள் ஒருவரையொருவர் தலைமயிர்களைப் பற்றிஇழுத்துக்கொண்டு அசைவதற்கும் சக்தியற்றுக்கிடந்தார்கள். மிக்கபலசாலிகளான சிலர் குதிரைகளின்மீதிருந்து இழுக்கப்பட்டு, மல்லர்கள்போல ஒருவரை ஒருவர் எதிர்த்துத் தாக்கிக்கொன்றார்கள். இந்த யுத்தத்தில் உயிர்துறந்த அனேகர் குதிரைகளால் இழுக்கப்பட்டார்கள். வெற்றியில் விருப்பமுள்ளவர்களும் சூரர்களென்று செருக்குக் கொண்டவர்களுமான மற்ற அனேகமனிதர்கள் ஆங்காங்கு பூமியில் வீழ்ந்தவர்களாகக் காணப்பட்டார்கள். யுத்தபூமியானது ரக்தத்தினால் நனைக்கப்பட்டவர்களும் கைகளறுக்கப்பட்டவர்களும் தலைமயிரிழக்கப்பட்டவர்களுமான வீரர்களால் நூறுநூறுகவும் ஆயிரமாயிரமாகவும்

வியாபிக்கப்பட்டதாகக் காணப்பட்டது. மேலே ஏறியிருக்கின்ற வீரர்களுடன் கொல்லப்பட்டிருக்கிற குதிரைகளால் மூடப்பட்ட அந்த யுத்தபூமியில் ஒருகுதிரையினாலாவது நெடுந்தூரம் செல்லமுடியவில்லை. அரசரே ! பிறகு, ஸுபலபுத்திரனான அந்தச்சகுனி, ரக்தத்தினால் நனைக்கப்பட்ட ஸன்னாஹங்களுடன் கூடியவர்களும் சஸ்திரங்களைக் கையிற்பிடித்தவர்களும் ஆயுதங்களை யுடையவர்களும் கோரமான பற்பலஆயுதங்களால் ஒருவரை ஒருவர் கொல்வதில் விருப்பமுற்றவர்களுமான வீரர்களால் மிகநெருங்கியதும் பெரும்பான்மையாகப்படைவீரர்கள் கொல்லப்பட்டதுமான யுத்தத்தில் ஒருமுகூர்த்தகாலம் யுத்தஞ்செய்தபிறகு, மிகுந்திருக்கிற ஆரூயிரம் குதிரைகளுடன் அந்த யுத்தரங்கத்தினின்று ஓடினான். அவ்வாறே, பாண்டவர்களுடைய படையும் ரத்தத்தினால் நனைக்கப்பட்டதும் களைப்படைந்தவாகனங்களுள்ளதுமாக மிகுந்திருக்கிற ஆரூயிரம் குதிரைகளுடன் ஓடியது. மிகநெருங்கியபெரியயுத்தத்தில் உயிரை இழக்கத்துணிந்தவர்களும் ரக்தத்தினால் நனைக்கப்பட்டவர்களுமான பாண்டவர்களுடைய குதிரைவீரர்கள், ரதங்களோடு யுத்தம்செய்வதும் இயலாததாயிருக்க, பெரியயானைகளோடு போர்புரிவது எவ்விதம் இயல்வதாகும்? ரதங்கள் ரதங்களையே எதிர்த்துச் செல்லட்டும். யானைகளும் யானைகளை எதிர்க்கட்டும். சகுனி திரும்பிச் சென்று தன்னுடைய படையை யடைந்து நிலைபெற்று நின்றுவிட்டான். அரசனான அவன் யுத்தம்செய்வதற்கு மறுபடியும் திரும்பிவரப்போகிறதில்லை' என்று சொன்னார்கள். பிறகு, அந்த த்ரௌபதீபுத்திரர்களும் மதங்கொண்ட பெரிய யானைகளும், மகாரதனும் பாஞ்சாலராஜகுமாரனுமான திருஷ்டத்யும்னன் இருக்குமிடத்திற்குச் சென்றார்கள்.

குருவம்சத்திலுதித்தவரே ! தூளியாகிற மேகமானது கிளம்பியிருக்கையில், ஒருவான ஸஹதேவனும் யுதிஷ்டிரராஜரிருக்குமிடத்துக்குச் சென்றான். பிறகு, அவர்கள் யுத்தத்திற்காகச் சென்றிருக்கும்ஸமயத்தில் மறுபடியும் ஸுபலனுடையகுமாரனாகியசகுனி கோபங்கொண்டு த்ருஷ்டத்யும்னனுடைய படையை விலாப்பக்கத்தில் அடித்தான். ஒருவரையொருவர் கொல்வதில் விருப்பமுற்றவர்களான உம்மைச்சேர்ந்தவர்களுக்கும் பிறர்களுக்கும் பிராணணில் ஆசையைவிட்டுக் கைகலந்தஅந்தயுத்தமானது மறுபடியும் நடந்தது. அரசரே ! வீரர்கள் எதிர்க்குமிடமான அந்த யுத்தரங்கத்தில் அந்தவீரர்கள் ஒருவரையொருவர் பார்த்தார்கள். நூறுநூறுகவும் ஆயிரமாயிரமாகவும் யுத்தவீரர்கள் நாற்புறத்தினின்றும் வந்தார்கள்.

உலகத்திலுள்ள ஜனங்களுக்கு நாசத்தை யுண்டிபண்ணுகிற அந்தயுத் தத்தில் வாங்களால் வெட்டப்படுகின்ற தலைகளுடைய பெரிய சத்த மானது, விழுகின்ற பனம்பழங்களுடைய சத்தம்போலத் தோன்றி யது. அரசரே! வெட்டப்பட்டு உயிர்துறந்து பூமியில் வீழ்கின்ற சரீரங்கள், ஆயுதங்களையுடையகைகள், தொடைகள் இவைகளுடைய கடகடவென்னும் ஒலியானது, மிகப்பெரிதும் மயிர்க்கூச்சலை உண்டிபண்ணுகின்ற துமாயிற்று. கூர்மையுள்ள சஸ்திரங்களால் உடன்பிறந்தார்களையும் பிள்ளைகளையும் நண்பர்களையும் கொல்லுகின்ற யுத்தவீரர்கள், மாம்ஸத்தைக்குறித்துப் பகடிகள் வருவதுபோல நாற்புறத்தினின்றும் வந்தார்கள். ஒருவரோடொருவர் கோபங் கொண்டவர்களான யுத்தவீரர்கள் ஒருவரைஒருவர் எதிர்த்து, 'நான் முன்னே; நான் முன்னே' என்று ஆயிரமாயிரமாகக் கொன்றார் கள். வேகமுள்ள கதிவிசேஷத்தினால் ஆஸனத்தினின்றும் நழுவின வர்களும் உயிரை இழந்தவர்களுமான தம்மீதுள்ள வீரர்களுடன் குதி ரைகள் நூறுநூறுகவும் ஆயிரமாயிரமாகவும் நான்குபக்கங்களிலும் ஸஞ்சரித்தன. அரசரே! தடிக்கின்றவைகளும் எதிர்த்து அடித்து நொறுக்கப்பட்டவைகளும் விரைவாகச்செல்லும் தன்மையுள்ளவை களுமான குதிரைகளுடைய கனைத்தலும், யுத்தஸன்னத்தர்களும் கர்ஜிக்கின்றவர்களுமான வீரர்களுடைய முழக்கமுந் தோன்றின. மன்னரே! உம்முடைய துராலோசனையினால் பிறர்களுடைய மர்ம ஸ்தானங்களைப்பிளக்கின்ற வீரர்களுடைய சக்திகளாலும் ரிஷ்டிகளா லும் ஈட்டிகளாலும் நெருங்கின சப்தம் உண்டாயிற்று. உம்மைச் சேர்ந்தவர்கள், சிரமத்தினால் மூடப்பட்டவர்களும் கோபமுள்ளவர் களும் களைத்த வாகனங்களுடையவர்களும் தாகித்தவர்களும் கூர்மையுள்ள சஸ்திரங்களால் விசேஷமாகக் காயப்படுத்தப்பட்ட வர்களுமாக எதிர்த்துநின்றார்கள். இந்தயுத்தத்தில் ரக்தத்தினுடைய நாற்றத்தினால் மதங்கொண்டவர்களும் புத்தியைஇழந்தவர்களுமான அனேகவீரர்கள் பிறர்களையும் தன்னைச்சேர்ந்தவர்களையும் அருகில்வர வரக் கொன்றார்கள். அரசரே! ஜயத்தில் விருப்பமுள்ள அனேக அரசர்கள் பாணமழைகளால் சூழப்பட்டு உயிர்துறந்து பூமியில்விழுந் தார்கள். செந்நாய்களுக்குப் கழுகுகளுக்கும் நரிகளுக்கும் ஆனந்தத் தையுண்டிபண்ணுகின்ற குழப்பமான சண்டையுடன்கூடின பகலில், உம்முடைய புத்திரன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கேர்மான சேனையின் நாசமானது நேர்ந்தது. வேந்தரே! ரணகளமானது மனிதர்களுடைய சரீரங்களாலும் குதிரைகளுடைய சரீரங்களாலும்

நன்றாக மறைக்கப்பட்டதும் ரக்த ஜலத்தினால் பற்பல நிறமுள்ள தும் பயப்படுகிறவர்களுக்குப் பயத்தை விருத்திபண்ணுகிறதும் ஆகியது. பாரதரே ! உம்மைச்சேர்ந்தவர்களும் பாண்டவர்களைச்சேர்ந்தவர்களும் கத்திகளாலும் பட்டஸங்களாலும் சூலங்களாலும் அடிக் கடி அடித்துக்கொண்டவர்களாகி யுத்தத்தைவிட்டுத் திரும்பவே யில்லை. யுத்தவீரர்கள் பிராணனுள்ளவரையில் சக்திக்குத் தக்கபடி பகைவர்களை அடித்து வாய்களால் உதிரத்தைக் கக்கிக்கொண்டு நாற்புறத்திலும் விழுந்தார்கள். தலையில்லாமுண்டமானது ரக்தத்தினால் நனைந்திருக்கின்ற கூர்மையுள்ள கத்தியைக் கையில்பிடித்துக் கொண்டும் தலையை மயிர்களில் பிடித்துக்கொண்டும் நிற்பதாகக் காணப்பட்டது. நராதிபரே ! அவ்வாறு அனேகம் உடற்குறைகள் எழுந்திருக்கவே, அப்படிப்பட்ட ரக்தநாற்றத்தினால் போர்வீரர்கள் மயக்கமுற்றார்கள். பிறகு, சப்தமானது தணியவே, சகுனி மிச்சமிருக்கிற சில குதிரைகளுடன் பாண்டவர்களுடைய பெரும்படையை எதிர்த்து நின்றான். பிறகு, ஜயத்தில் பேராவலுள்ளவர்களான பாண்டவர்கள் விரைவுடன் எதிர்த்து ஓடினார்கள். யுத்தத்தினுடைய அக்கரையை அடைய எண்ணங்கொண்டவர்களான காலாட்களும் யானைகளும் குதிரைவீரர்களும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு இந்தச் சகுனியை நடுவில் நிற்கவைத்து நான்கு பக்கத்திலும் சூழ்ந்துகொண்டு பற்பல விதமான சஸ்திரங்களால் அடித்தார்கள். நாற்புறங்களிலும் நன்றாக எதிர்த்து, விரைவாக வருகின்ற அந்தப் பாண்டவஸேனாவீரர்களைக் கண்டு உம்மைச் சேர்ந்த ரதிகர்களும் குதிரைகளும். காலாட்களும் யானைகளும் எதிர்த்தன. சில காலாட்கள் கால்களாலும் முஷ்டிகளாலும் ஒருவரை ஒருவர் கொன்றார்கள். பிறகு, யுத்தத்தில் சூரர்கள் சஸ்திரங்கள் அற்றவர்களாகி விழுந்தார்கள். புண்யம் குறைந்ததனால் ஆகாயத்தில் விமானங்களினின்று நழுவிவிழுகின்ற லித்தர்கள்போல ரதங்களினின்று ரதிகர்களும் யானைகளினின்று யானைவீரர்களும் கீழே விழுந்தார்கள். இவ்வண்ணமாக மஹாயுத்தத்தில் ஸன்னத்தர்களான மற்றப் போர்வீரர்கள் பரஸ்பரம் தந்தைகளையும் உடன்பிறந்தார்களையும் தோழர்களையும் புத்திரர்களையும் கொன்றார்கள். பரதர்களுள் சிறந்தவரே ! அதிக பயங்கரமாயிருக்கின்ற அந்த ஸமயத்தில் ஈட்டிகளாலும் கத்திகளாலும் பாணங்களாலும் நெருங்கிய யுத்தமானது இவ்வண்ணம் வரம்பு கடந்ததாகியது.

இருபத்துமூன்றாவது அத்யாயம்.

ச ல் ய வ த ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(அர்ஜுனன் தூர்யோதனனை நிந்தித்து அவனுடைய
சேனையை நாசம்செய்தது.)

பாண்டவர்களால் *சேனையானது நாசம்செய்யப்பட்டுச் சிறிது யிகுந்திருக்கவே, சகுனியானவன் ஏழாயிரம் குதிரைகளோடுதிரும்பி அருகில்வந்தான். அந்தச்சகுனி, சேனையினிடம்வந்து, 'பகைவர்களை அடக்கும் திறமையுள்ளவர்களே! நீங்கள் ஸந்தோஷமுள்ளவர்களாக அடிக்கடி! போர்புரியுங்கள்' என்று யுத்தத்தில் தன்னைச்சேர்ந்த வீரர்களைவிரைவாக ஏவிக்கொண்டு, அச்சமயத்தில் க்ஷத்திரியர்களைநோக்கி, 'மஹாபலசாலியான தூர்யோதனராஜன் எங்கு இருக்கிறான்?' என்று வினவினான். பரதகுலத்தில் பிறந்தவர்களுள் உத்தமரே! சகுனியினுடைய அந்தவார்த்தையைக்கேட்டு (அரசர்கள்) அந்தச் சகுனியைப் பார்த்து, 'அரசனே! மஹாபலசாலியான அந்தக்கௌரவவேந்தன் யுத்தமத்தியில் நிற்கிறான். எவ்விடத்தில் மிகப்பெரியதும்பூர்ணசந்திரனுக்குஒப்பான ஒளிபொருந்தியதுமான அந்தக்குடைஇருக்கிறதோ, எவ்விடத்தில் கவசங்களையணிந்தவர்களும் ஆயுதங்களையுடையவர்களான அந்த ரதிகர்கள்நிற்கின்றார்களோ, எவ்விடத்தில்மேகத்தின் இடிமுழக்கத்திற்கு ஒப்பான இடைவிடாதஇந்தச்சத்தம் உண்டாகிறதோ, அவ்விடத்திற்குவிரைவாகச்செல். அரசனே! அவ்விடத்தில்குருகுலத்தில் பிறந்தவனான தூர்யோதனனைப் பார்ப்பாய்' என்றுகூறினார்கள். ராஜாபரே! அப்பொழுது அந்த யுத்தவீரர்களால் இவ்வாறு உரைக்கப்பட்ட ஸுபலபுத்ரனான சகுனி, யுத்தத்தில் ஆச்சரியமாகப் போர்புரிகின்ற வீரர்களாலே நான்கு பக்கத்திலும் சூழப்பட்டவனாக உம்முடைய புத்ரனிருக்குமிடம் சென்றான். ப்ரஜைகளுக்கு நாதரே! பிறகு, தேர்ப்படையில் ஸன்னத்தனாக நிற்கின்ற தூர்யோதனனைக்கண்டு அந்தச்சகுனி அநிக ஸந்தோஷமுற்றுத் தன்னைக் காரியத்தை நிறைவேற்றியவன்போல எண்ணி உம்மைச் சேர்ந்த எல்லா ரதிகர்களையும் ஸந்தோஷிக்கச்செய்துகொண்டு தூர்யோதனராஜனைப் பார்த்து இந்தவாக்கியத்தை உரைக்கலானான். 'அரசனே! தேர்ப்படையை நாசம்செய், குதிரைகளெல்லாம் என்னால் ஜயிக்கப்பட்டன. யுத்தத்தில் உயிரைவிடாமல் யுகிஷ்டிரனை ஜயிப்பதற்கு ஸாத்

* ஒருசொல் விடப்பட்டது.

யப்படாது. பாண்டவனால் பாதுகாக்கப்பட்ட அந்தத் தேர்ப்படையானது கொல்லப்பட்ட பிறகு, இந்த யானைகளையும் காலாட்களையும் அவ்வாறே மற்றவர்களையும் கொல்வேன்' என்றான். ஜயத்தில் பேராவலுள்ளவர்களான உம்மைச் சேர்ந்த வீரர்கள் அந்தச் சகுனியினுடைய வார்த்தையைக் கேட்டு மகிழ்ச்சியுற்றவர்களாகப் பாண்டவர்களுடைய சேனையை விரைவாக எதிர்த்துச் சென்றார்கள். கத்திகளைக் கையில் பிடித்துக்கொண்டும் விற்களை எடுத்து அவைகளை உதறிக்கொண்டும் வீரர்கள் லிம்மநாதம் செய்தார்கள். வேந்தரே! பிறகு, நாணகயிறுகளின் ஓசையும் தலத்வனியும் நன்றாக எய்யப்படும் பாணங்களுடைய மிக்க பயங்கரமான சப்தமும் மறுபடியும் தோன்றின. விற்களைப் பிடித்து ஸமீபத்தில் நிற்கின்ற அந்த ஜனங்களைக் கண்டு குந்தீபுத்திரனான தனஞ்சயன் தேவகீபுத்திரரான ஸ்ரீ வாஸுதேவரைப் பார்த்து, 'மாதவரே! அவஸரப்படாமல் குதிரைகளை ஓட்டும். இந்தச்சேனைக்கடலில் புகுவீராக. இப்பொழுது கூர்மையான அம்புகளாலே பகைவர்களை நாசம் செய்யப்போகிறேன். ஜனார்த்தனரே! ஒருவரை ஒருவர் எதிர்த்து நடந்துவருகின்ற இந்தப்பெரும்போருக்கு இன்றோடு பதினெட்டுத்தினம் ஆயின. மஹாத்மாக்களான இந்த வீரர்களுடைய சேனையானது முடிவற்றதாயிருந்து இப்பொழுது யுத்தத்தில் நாசத்தை அடைந்துவிட்டது. அதிர்ஷ்டம் எப்படிப்பட்டதென்பதைப்பாரும். மாதவரே! அச்சுதரே! ஸமுத்திரத்திற்குச் சமமான தூர்யோதனனுடைய படையானது நம்மை எதிர்த்து ஆவின் குளப்படிக்குச் சமமாயிற்று. மாதவரே! பீஷ்மர் கொல்லப்பட்டவுடனே ஸமாதானம் உண்டாகுமென்று எனக்கு எண்ணமுண்டாயிற்று. அதிக மூர்க்கனும் மூடனுமான தார்த்தராஷ்டிரன் அதைச் செய்யவில்லை. மாதவரே! நன்மையானதும் உண்மையுள்ளதுமான பீஷ்மரால் உரைக்கப்பட்ட வாக்கியத்தையும் புத்தியற்ற தூர்யோதனன் அனுஷ்டிக்கவில்லை. பூமிக்குப்பதியான அந்தப்பீஷ்மரும் அடிக்கப்பட்டுச் சாய்ந்தபிறகு, யுத்தம் நடைபெற்ற காரணத்தைமாத்நிரம் நான் அறியேன். சந்தனுவின் புதல்வரான பீஷ்மர் சாய்ந்தபிறகு, மீண்டும் யுத்தஞ்செய்தவர்களான அந்தத்தார்த்தராஷ்டிரர்களை எல்லாக் காரணத்தாலும் மூடர்களென்றும் மிகவும் மூர்க்கர்களென்றும் எண்ணுகிறேன். பிறகு, பிரம்மஜ்ஞானிகளுள் சிறந்தவரான த்ரோணரும் ராதாபுத்ரனான கர்ணனும் விகர்ணனும் கொல்லப்பட்டபிறகும் யுத்தமானது தணியவில்லை. இந்தச்சேனை சிறிது மிகுந்தும், புருஷர்

களுள்சிறந்தவனான ஸூதபுத்ரனும் புத்ரர்களோடுவிழும்படிசெய்யப் பட்டும், யுத்தமானது தணியவில்லை. வீரனான சுருதாயுவும் மகத தேசாதிபனான ஜலஸந்தனும் அரசனான ஸ்ருதாயுதனும் கொல்லப் பட்டிருந்தும் அனர்த்தம் தணியவில்லை. ஜனார்த்தனரே! பூரிஸ்ரவஸும் சல்யனும் ஸால்வனும் அவந்திதேசத்து வீரர்களும் மாளவும் கஷ்டமான யுத்தமானது தணியவில்லை. ஜயத்ரதனும் ராக்ஷஸனான அலாயு தனும் பாஹ்லீகனும் ஸோமதத்தனும் உயிர்துறந்தும் அனர்த்தம் தணியவில்லை. சூரனான பகதத்தனும் மிக்க பயங்கரனான காம்போ ஜனும் துச்சாஸனனும் மாண்டுபோயும் ஸங்கடகரமான யுத்தம் தணியவில்லை. கோவிந்தரே ! வெவ்வேறு மண்டலாதிபதிகளும் பல சாலிகளும் சூரர்களான மன்னர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டதைக்கண்டும் யுத்தம் தணியவில்லை. பீமஸேனனால் சேனைத்தலைவர்கள் தள்ளப்பட்டதைக்கண்டும் மதிமயக்கத்தினாலோ பேராசையினாலோ யுத்தம் தணியவில்லை. யுத்தத்தில் இந்தஸேனையானது சிறந்த வீரர்கள் கொல்லப்பட்டும் அதிகமாக அழிக்கப்பட்டும் அலம்பலன் கொல்லப்பட்டும் இருப்பதைக்கண்டும், பகையானது தணியவில்லை. கொல்லப்பட்டிருக்கிற பிராதாக்களையும் தோழர்களையும் அம்மான் களையும் புத்திரர்களையும்கண்டும் யுத்தம் தணியவில்லை. ராஜகுலத்தில் பிறந்தவனும் அதிலும் குருவம்சஸ்தர்களுள் பிறந்தவனுமான தூர்யோதனனைத்தவிர வேறுஎவன் நிஷ்பிரயோஜனமான பெரும் பகையை விளைவித்துக்கொள்வான்? அறிவுமழுக்கமில்லாதவனும் நன்மைதீமைகளை அறிந்தவனும் பண்டிதனுமான எந்தமனிதன், பகைவன் குணங்களாலும் பலத்தினாலும் செளர்யத்தினாலும் தன்னை மீறினவனென்று தெரிந்திருந்தும் யுத்தம்செய்வான்? பாண்டவர் களோடு ஸமாதானத்தை உத்தேசித்து உம்மாலேயே ஹிதவசனம் உரைக்கப்பெற்றும் அந்தத் தூர்யோதனனுடையமனம் எப்படியாயிற்று? அவன் பிறருடைய வசனத்தை எவ்விதம் கேட்பான்? எவனால், சந்தனுவின் குமாரரான பிஷ்மரும் துரோணரும் விதூரரும் வைரம்தணிக்க (முயன்று) அவமதிக்கப்பட்டார்களோ அவனுக்கு இப்பொழுது உருந்துஏது? ஜனார்த்தனரே! எவன் மூர்க்கஸ்வ பாவத்தினால் பிராயம்முதிர்ந்த பிதாவையும் ஹிதமானவார்த்தையைச் சொல்லுகின்றவனும் ஹிதத்தைவிடும்புகின்றவனுமான, மாதாவையும் அவமதித்து நிராகரித்தாலே அவனுக்கு எவனுடையவசனம் ருசிக்கும்? ஜனார்த்தனரே! இவன் குலத்தை அழிக்கவே பிறந்தவன். இது வெளிப்படை. அரசரே! இவனுடைய செய்கையும் நீதியும் அவ்


விதமாகக் காணப்படுகின்றன். அச்சுதரே ! நம்முடைய ராஜ்யத்தை இவன் கொடுக்கப்போகிறதில்லையென்பது என்னுடைய எண்ணம். ஐயா ! உயிரோடு திருதராஷ்டிரபுத்திரனான தூர்யோதனன்பாகத்தைக் கொடுக்கமாட்டான். தூர்புத்தியுள்ள தூர்யோதனனுக்குப்பிராணன் எதுவரையிலிருக்கிறதோ அதுவரையில்குற்றமில்லாத உங்கள்விஷயத்தில் பாதகத்தைச் செய்வானென்று மகாத்மாவான விதூரர் பல முறை எனக்குச்சொன்னார். மாதவரே ! உண்மையைறிந்தவரான விதூரர் 'யுத்தத்தைத்தவிர வேறுவிதத்தினால் (இந்தத் தூர்யோதனன்) ஜயிக்க ஸாத்தியப்படமாட்டான்' என்றுஎன்னேநோக்கி எப்பொழுதும் சொல்லிக்கொண்டிருந்தார். மகாத்மாவான அந்தவிதூர்சொல்லிய வசனப்படியே துராத்மாவான தூர்யோதனனுடைய எல்லாமுயற்சியையும் இப்பொழுது அறிகிறேன். கெட்டபுத்தியுள்ளவனான எந்தத் தூர்யோதனன் பரசுராமரிடத்தினின்று யதார்த்தமாயும் பத்யமாயுமிருக்கின்ற வசனத்தைக்கேட்டு அவமதித்தானே அவன் நிச்சயமாக நாசத்தினுடையமுனையில்நிற்கிறான். தூர்யோதனன்பிறந்தவுடனேயே அனேக ஷித்தர்களால், 'துராத்மாவான இந்தத் தூர்யோதனை அடைந்து ஷுத்திரியஜாதி நாசமடையப்போகிறது' என்று சொல்லப்பட்டதன்றோ? ஜனார்த்தனரே ! அவர்களுடைய அப்படிப்பட்ட வசனமானது நிச்சயமான சொல்லாக ஏற்பட்டுவிட்டது. தூர்யோதனன் நிமித்தமாக அரசர்கள் அதிகமாக நாசத்தை அடைந்து விட்டார்களன்றோ? மாதவரே ! அப்படிப்பட்ட நான் இப்பொழுது எல்லாயுத்த வீரர்களையும் யுத்தத்தில்வதம் செய்யப்போகிறேன். ஷுத்திரியர்கள் சீக்கிரம் கொல்லப்பட்டுப் பாசறை சூன்யமாகச் செய்யப்பட்டால் இவன் தானழிவதின்பொருட்டு நம்மோடு சண்டைசெய்வதில் விருப்பமுள்ளவனாவான். மாதவரே ! வைரமானது அந்தச்சண்டையோடு முடிவாகுமென்று அனுமானத்தால் நிச்சயிக்கிறேன். விருஷ்ணிவம்சத்திலுதித்தவரே ! நான் என்னுடைய அறிவினால் ஆராயுங்கால், விதூரனுடையவாக்கியத்தினாலும் துராத்மாவான தூர்யோதனனுடைய செய்கையினாலும் இது இவ்விதமென்று காண்கிறேன். வீரரே ! ஆதலால், சேனையைக்குறித்துச் செல்லும். மிக்கபுஜபலமுள்ளவரே ! கூர்மையுள்ள பாணங்களால் யுத்தத்தில் தூர்யோதனையும் இவனுடையசேனையையும் கொல்லப்போகிறேன். மாதவரே ! த்ருதராஷ்டிரபுத்திரனான தூர்யோதனன்பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே தூர்ப்பலமான இந்தச் சேனையைக்கொன்று தர்மராஜருக்கு இப்பொழுது ஷேமத்தை உண்டுபண்ணப்போகிறேன்' என்றான். ஸவ்யஸாசி அவ்வாறு சொல்லியதைக் கேட்டவரும்

கடிவாளத்தைக் கையில்பிடித்தவருமான வாஸுதேவர் பகைவர்களுடைய அந்தப் பெரும்படையில் பலத்தினால் பயமில்லாதவராகப் பிரவேசித்தார். பெரும்புகழுள்ளவரான கோவிந்தர், சக்திகளாகிற முட்களால் நெருங்கியதும் கதாயுதங்களும் பரிகங்களுமாகிற கற்களுடன்கூடியதும் ரதங்களும் யானைகளுமாகிற பெரியமரங்களுள்ளதும் குதிரைகளும் காலாட்களுமாகிற கொடிகளால் நாற்புறத்திலும் சூழப்பட்டதும் கோரமாயிருப்பதுமான வில்மயமான காட்டில் பிரவேசித்து உயர்ந்தகொடியுள்ள ரதத்துடன் அந்த விற் காட்டில் ஸஞ்சரித்தார். அரசரே! தாசார்ஹரால் தூண்டப்பட்ட அந்தவெள்ளைக்குதிரைகள் யுத்தத்தில் அர்ஜுனனைச் சுமந்து கொண்டு எல்லாத்திசைகளிலும் காணப்பட்டன. பிறகு, சத்துருக்களைத் தவிக்கச் செய்வனான ஸவ்யஸாசி மேகம் நீர்த்தாரைகளைப் பொழிவதுபோலக் கூர்மையுள்ள அனேகபாணங்களை இறைத்துக் கொண்டு யுத்தத்தில் ரதத்துடன் சென்றான். யுத்தத்தில் ஸவ்யஸாசியினால் பாணங்களால் தடுக்கப்படுகின்றவைகளும் கணுக்கள்படிந்துள்ளவைகளுமான அம்புகளுடைய சப்தமானது பெரிதாகத் தோன்றியது. காண்டவத்தினால் பிரயோகிக்கப்பட்டவைகளும் இந்திரனுடைய வஜ்ராயுதம்போலத் தாக்குபவைகளுமான பாணங்கள் கவசங்களில் தடைப்படாமல் பூமியில் விழுந்தன. அரசரே! யுத்தத்தில் பாணங்கள் மனிதர்களையும் யானைகளையும் குதிரைகளையும்கொன்றுகொண்டும் கூச்சலிட்டிக்கொண்டும் விட்டில்கள்போல விழுந்தன. காண்டவத்தினால் செலுத்தப்பட்டபாணங்களால் எல்லாம்மூடப்பட்டதாகியது. யுத்தத்தில் திக்குக்களாவது திக்கோணங்களாவது அறியப்படவில்லை. பார்த்தனுடையபெயர்களால் அடையாளமிடப்பட்டவைகளும் பொற்கட்டுள்ளவைகளும் தைலமிட்டுத்தீட்டப்பட்டவைகளும் கருமானால் சாணையில் நன்குதீட்டப்பட்டவைகளுமான அம்புகளால் உலகமனைத்தும் நிரம்பினதாயிற்று. நெருப்பினால் யானைகள் சுடப்படுவதுபோலப் பார்த்தனால் எரிக்கப்படுகின்றவர்களும் கூர்மையுள்ளபாணங்களால் வதஞ்செய்யப்படுகிறவர்களும் பயங்கரர்களுமான அந்தவீரர்கள் பார்த்தனைவிட்டுவிலகவில்லை. பாணங்களையும் விற்களையும் தரிகின்றவனும் ஸூர்யன்போல ஜவலிக்கின்றவனுமானபார்த்தன் ஜவலிக்கின்ற நெருப்பானது உலர்ந்தகாட்டைஎரிப்பதுபோல யுத்தவீரர்களை யுத்தத்தில் எரித்தான். காட்டின்நடுவில் காடுகாப்போரையில் வைக்கப்பட்டதும் நன்றாகமுண்டதும் ஜவலிக்கின்றதும் அதிகதாபமுள்ள துமான தீயானது மிக்கதூலியுள்ளதாக அதிகமரங்களுள்ளதும் உலர்

ந்த கொடிகளடர்ந்ததுமான உலர்ந்தகாட்டைக்கொளுத்துவதுபோல நாராசங்களுடைய ஸமூகத்தினால் (பகைவர்களை) மிகத்தவிக்கச்செய் பவனும் பாணங்களுடைய ஜ்வாலையுடன் கூடியவனும் நானாவிதமாக வும் குரூரமாகவுமுள்ளதேஜஸுடன் கூடியவனும் கோபமுள்ளவனும் வேகமுள்ளவனுமான அந்தஅர்ஜுனன் பலத்தினால் உம்முடையபுத்திரான துசேனை அனைத்தையும் எரித்தான். நன்றாகப்பிரயோகிக்கப்பட்டவைகளும் உயிரைவாங்குகின்றவைகளும் பொற்கட்டுள்ளவைகளுமான அந்த அர்ஜுனனுடைய அம்புகள் கவசங்களில் தடைப்படவில்லை. மனிதன்மீதோ குதிரையின்மீதோ சிறந்த யானையின் மீதோ இரண்டாவது பாணத்தை அர்ஜுனன் பிரயோகித்தானில்லை. அந்த அர்ஜுனன் ஒருவனே மஹாரதர்களுடைய படையில் பிரவேசித்து வஜ்ராயுதத்தைக் கையில்பிடித்த இந்திரன் அஸுரர்களைக் கொல்வதுபோலப் பற்பல உருவத்துடனும் ஆக்ருதியுடனுங்கூடிய பாணங்களால் உமது புத்திரனுடைய சேனையைக் கொன்றான்.

இருபத்துநான்காவது அத்யாயம்.

ச ல் ய வ த ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(ந்நஷ்டதீயும்னனால் தோல்வியடைவீக்கப்பட்ட தூர்யோதனன் குதிரையின்மீதேறிக் கொண்டு ஓடியதும், அஸ்வத்தாமா முதலானவர்கள் அவனைத் தேடியதும்.)

தனஞ்சயன், யுத்தம் செய்கின்றவர்களும் முயல்கின்றவர்களும் ரணகளத்தினின்று திரும்பாதவர்களுமான சூரர்களுடைய எண்ணத்தைக் காண்டவத்தினால் வீணாகச்செய்தான். இந்திரனுடைய வஜ்ராயுதம்போலத் தாக்குவனவும் பொறுக்கமுடியாதனவும் அதிக தேஜஸுள்ளனவுமான பாணங்களைப் பிரயோகிக்கின்றவனான அர்ஜுனன் நீர்த்தாரைகளை வர்ஷிக்கின்ற மேகம்போலக் காணப்பட்டான். பரதர்களுள் சிறந்தவரே! கிரீடியினால் வதஞ்செய்யப்பட்ட அந்தச் சேனையானது, உமது புத்திரன் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே யுத்தத்தினின்று விரைந்து ஓடியது. மற்றவர்கள் தந்தையர்களை யும் உடன்பிறந்தார்களையும் தோழர்களையும் இழந்து ஓடினார்கள். அரசரே! சில தேர்கள், குதிரைகள் கொல்லப்பட்டவைகளாயின. அவ்வண்ணமே, சில தேர்கள், பாகர் கொல்லப்பட்டவைகளாயின. சிலதேர்கள், அச்ச நுகம் சக்கரம் முக்கணை இவைகள் ஓடிக்கப்பட்டவைகளாயின. சிலர்களுடைய பாணங்கள் குறைந்துபோயின. அவ்

வாறே, சிலர் பாணங்களால்பீடிக்கப்பட்டார்கள். சிலர் அடிக்கப்படாமலே பயத்தினால் பீடிக்கப்பட்டவர்களாகி ஒரேஸமயத்தில் ஓடினார்கள். பெரும்பான்மையாக உறவினர் கொல்லப்பட்ட சிலர், புத்திரர்களை அழைத்துக்கொண்டு ஓடினார்கள். மற்றவர்கள் தகப்பன்மார்களை அழைத்தார்கள். வேறுசிலர் தோழர்களை அழைத்தார்கள். புருஷஸ்ரேஷ்டரே! வேந்தரே! சிலர் பந்துக்களையும் பிராதாக்களையும் அவ்வாறே ஸம்பந்திகளையும் விட்டுவிட்டு ஆங்காங்கு ஓடினார்கள். இந்த யுத்தத்தில் பார்த்தனுடைய பாணங்களால் அடிக்கப்பட்டவர்களும் மகாரதர்களுமான அனேகமனிதர்கள் அதிகமாக அடிக்கப்பட்டு மதிமயக்கமுற்றவர்களாகவும் பெருமூச்சுவிடிகின்றவர்களாகவும் காணப்பட்டார்கள். மற்றவர்கள் அவர்களை ரதத்தின்மீதேற்றிவைத்து ஒருமுகூர்த்தகாலம் களைப்பாறச் செய்து, தாமும் களைப்புத்தெளிந்து தாகந்தணிந்து மீண்டும் யுத்தத்திற்காகப் புறப்பட்டார்கள். யுத்தத்தில் கெட்டமதங்கொண்டவர்களான சிலர் உமது புத்திரனுடைய கட்டளையை நிறைவேற்றுவதற்காக அவர்களை விலக்கிவிட்டு யுத்தஞ்செய்ய எண்ணங்கொண்டு மறுபடியும் சென்றார்கள். பரதர்களுள் சிறந்தவரே! சிலர் தண்ணீரைக்குடித்துவாகனத்தைக் களைப்பாறச் செய்தும் சிலர் கவசங்களைப் பூட்டிக்கொண்டும் மற்றவர்கள் ஸஹோதரர்களையும் சிலர் புத்திரர்களையும் சிலர் தந்தையர்களையும் தேறுதலடையச்செய்து பாசறையில் இருத்தியும் மீண்டும் யுத்தம்செய்வதில் விருப்பமுள்ளவர்களானார்கள். அரசரே! சிலர் ரதங்களைச்சித்தம்செய்து பிரதானர்களை அதிகிரமிக்காமல் பாண்டவர்களுடைய படையைச்சூழ்ந்துகொண்டு மறுபடியும் யுத்தம் செய்வதில் விருப்பமுள்ளார்கள். கிண்கிணிகளுடைய ஸமூகங்களால் நாற்பக்கத்திலும் நன்குமூடப்பட்ட அந்தச்சூரர்கள் மூவுலகங்களையும் ஜயிப்பதில் முயற்சியுள்ள தைத்யர்கள்போலவும் தானவர்கள்போலவும் விளங்கினார்கள். சிலர் பொன்னால் அலங்கரிக்கப்பட்ட தேர்களோடு விரைவாகவந்து பாண்டவர்களுடைய படைகளில் த்ருஷ்டத்யும்னனை எதிர்த்துப் போர்புரிந்தார்கள். பாஞ்சாலராஜகுமாரனாத்ருஷ்டத்யும்னனும் மஹாரதனான சிகண்டியும் நகுலகுமாரனான சதாநீகனும் தேர்ப்படையுடன் போர்புரிந்தார்கள். கடுஞ்சினமுள்ள பாஞ்சாலராஜகுமாரனே, பிறகு, மிக்ககோபம் கொண்டவனாகப் பெரியவேளையினால் சூழப்பட்டு உம்மைச் சேர்ந்தவர்களைக் கொல்லுவதன்பொருட்டு முயற்சிசெய்து எதிர்த்துச்சென்றான். பாரதரே! பிறகு, உம்முடைய புத்ரனான துர்யோதனன் எதிர்த்துவருகின்ற அந்தத்ருஷ்டத்யும்னன்

மீது அனேகபாணஸமூகங்களைப் பிரயோகித்தான். அரசரே! பிறகு, விற்பிடித்திருக்கின்ற உம்முடைய புத்ரன் த்ருஷ்டத்யும்னனை விரைவாகப்பிளக்குந் தன்மையுள்ள அனேகம் நாராசங்களாலும் அர்த்த நாராசங்களாலும் வத்ஸதந்தங்களாலும் கருமானால் சாணைபிடிக்கப் பட்டபாணங்களாலும் நான்கு குதிரைகளையும்கொன்று இரண்டுகைகளிலும்மார்பிலும் அடித்தான். ஈட்டியினால்சுத்தப்பட்ட யானைபோல அதிகமாக அடிக்கப்பட்ட சிறந்தவில்லாளியான அந்த த்ருஷ்டத்யும்னன் அந்தத்தூர்யோதனனுடையநான்குகுதிரைகளையும்பாணங்களால் மிருத்யுவினிடம் அனுப்பி அவனது ஸாரதியின் தலையை ஒருபல்லத்தினாலே சரீரத்தினின்றும் கொய்தான். பிறகு, பகைவர்களை அடக்குபவனான தூர்யோதனராஜன் தேரழிக்கப்பட்டவனாகிக் குதிரையின் மீது ஏறிக்கொண்டு (யுத்தத்தைவிட்டு) சிறிதுதூரம் விலகிச்சென்றான். மஹாராஜரே! மஹாபலசாலியான உம்முடையபுத்ரனானவன் வீரர்கள் நாசம் பண்ணப்பட்டிருக்கிற தன்படையைக்கண்டு சகுனியிருக்கிற அவ்விடம்சென்றான். பிறகு, ரதங்கள் நாசம்செய்யப்பட்டவுடன், மூவாயிரம் பெரிய யானைகள் ரதிகர்களான பாண்டவர்களனைவர்களையும் நான்குபக்கத்திலும் சூழ்ந்துகொண்டன. பாரதரே! மஹாராஜரே! யுத்தத்தில் யானைப்படையினால் சூழப்பட்ட அந்த ஐந்து வீரர்களும் நகைத்திரகணங்களால் சூழப்பட்ட கிரகங்கள்போலப் பிரகாசித்தனர். மஹாராஜரே! பிறகு, அஸ்திரசஸ்திரங்களில் நல்லதேர்ச்சியுள்ளவனும் நீண்டகைகளையுடையவனும் வெண்மையான குதிரைகளையுடையவனும் வாஸுதேவரை ஸாரதியாகக்கொண்டவனுமான அர்ஜுனன் ரதத்தோடேயே கிளம்பினான். பர்வதங்களுக்கொப்பான அந்த யானைகளால் நாற்புறத்திலும் சூழப்பட்ட அந்த அர்ஜுனன், பளபளப்புள்ளவைகளும்கூர்மையுள்ளவைகளுமான நாராசங்களால் யானைப்படையை எதிர்த்துச்சண்டை செய்தான். அந்தயுத்தத்தில் பெரிய யானைகளை ஸவ்யஸாசியினால்ஒரு பாணத்தினாலேயேகொல்லப்பட்டவைகளும்விழுந்தவைகளும் வீழ்த்தப்படுகின்றவைகளும்பிளக்கப்பட்டவைகளுமாகக் கண்டோம். மதயானைக்கொப்பானவனும் பலசாலியுமானபீமஸேனனோ அந்தயானைகளைக்கண்டு கையினால் பெரியகதையை எடுத்துக்கொண்டு ரதத்தினின்றும் விரைவாகக் கீழேதுள்ளிக்குதித்து, தண்டாயுதத்தைக்கையில் கொண்டு அந்தகன்போல எதிர்த்துவந்தான். கதையைக்கையில் எடுத்தவனும் பாண்டவர்களுள்மகாரதனுமான அந்தப்பீமனைக்கண்டு உம்மைச்சேர்ந்தபோர்வீரர்கள் பயந்தார்கள்; ஜலமலங்களையும் பெருக்

கிணர்கள். விருகோதரன் கதையைக் கையில் கொண்டவுடனே, சேனை முழுவதும் அதிகபயத்தை அடைந்தது. பீமஸேனனால் கதையினால் மத்தகம் பிளக்கப்பட்டவைகளும் சீழே தள்ளப்பட்டவைகளும் ஒடுகின்றவைகளுமான பர்வதத்துக்கு ஒப்பானயானைகளைக் கண்டோம். அந்தயானைகள் பீமஸேனனுடையகதையினால் அடிக்கப்பட்டவைகளாக ஓடின. சிறகுகள் வெட்டப்பட்ட மலைகள் போலத் துன்பக் குரலை வெளியிட்டுக்கொண்டு சீழே விழுந்தன. சும்பஸ்தலமுடைந்து அங்குமிங்குமோடுகின்றவைகளும் சீழே விழுகின்றவைகளுமான அனையானைகளைப்பார்த்து உம்முடைய வீரர்கள் பயந்தார்கள். அதிக கோபங்கொண்ட யுதிஷ்டிராரும் மாத்ரீகுமாரர்களான நகுல ஸஹதேவர்களும் யானையின்மீதேறிப் போர்புரிகின்ற யுத்தவீரர்களைக் கழு கிறகுகள் பூட்டிய கூர்மையுள்ளபாணங்களால் அடித்தார்கள். மஹாராஜரே ! திருஷ்டத்யும்னனே, உமதுபுத்ரன் யுத்தத்தில் அரசனைத் தோல்வியடையச்செய்து குதிரையின்மீதேறிக்கொண்டு விலகிச் செல்லவே, யானைகளால் சூழப்பட்ட எல்லாப்பாண்டவர்களையும்கண்டு விரைவாக அருகில் ஓடிவந்தான். பாஞ்சாலராஜகுமாரனான த்ருஷ்டத்யும்னன் யானைகளைக் கொல்லஎண்ணங்கொண்டு சென்றான். தேர்ப்படையில் பகைவர்களை அடக்குந்திறமையுள்ள தூர்யோதனனைக் காணாமல் அவ்வத்தாமாவும் கிருபரும் ஸாத்வதனான கிருதவர்மாவும் 'தூர்யோதனன் எவ்விடம்சென்றான்?' என்று அங்குள்ள க்ஷத்திரியர்களை வினவினார்கள். நடந்துவருகின்றதும் ஜனங்களுக்கு அழிவுமான யுத்தத்தில் அரசனான உம்முடைய புத்திரனைக் காணாதவர்களும் மாண்டவனாக எண்ணினவர்களுமான அந்த மஹாரதர்கள், முகத்தில் ஒளியை இழந்தவர்களாக உம்முடைய புத்திரனைப்பற்றி வினவினார்கள். சிலர், 'ஸாரதிகொல்லப்பட்டவுடனே ஸஹிக்கமுடியாத பாஞ்சாலராஜனுடைய அந்தப்படையை விட்டுவிட்டுச் சகுனி இருக்குமிடத்துக்குச்சென்றான்' என்றார்கள். ஆயுதங்களால் அதிகமாக அடிக்கப்பட்டிருக்கிற அங்குள்ள மற்றக்ஷத்திரியர்கள், 'தூர்யோதனனால் செய்யத்தக்கது என்ன இருக்கின்றது? அவன் உயிரோடிருந்தால் பார்ப்பீர்கள். எல்லோரும் ஒன்றுசேர்ந்து போர்புரியுங்கள். அரசன் உங்களுக்கு, என்னசெய்யப்போகிறான்?' என்றார்கள். காயப்படுத்தப்பட்ட சரீரங்களையுடையவர்களும் பெரும்பான்மையாக வாகனங்கள்கொல்லப்பட்டவர்களுமான அந்தக்ஷத்திரியர்கள் பாணங்களால் நன்றாகப்பீடிக்கப்பட்டவர்களாயிருந்துகொண்டு, 'நம்மைச்சூழ்ந்திருக்கும் இந்தச்சேனைமுழுவதையும் நாம்கொல்வோம்.

இந்தப் பாண்டவர்களனைவரும் யானைகளைக்கொன்றுகொண்டு ஸமீபத்தில் நெருங்கிவிட்டார்கள்' என்று தெளிவில்லாமல்சொன்னார்கள். சூரர்களும் திடமானவிற்களையுடையவர்களுமான மஹாபலசாலியான அஸ்வத்தாமாவும் கிருபரும் கிருதவர்மாவும், அவர்களுடைய வசனத்தைக்கேட்டுத் தேர்ப்படையை விட்டுவிட்டு ஸஹிக்கமுடியாத பாஞ்சாலராஜனுடைய அந்தப்படையைப்பிளந்துகொண்டு சகுனிஇருக்குமிடத்துக்குச் சென்றார்கள். அரசரே! அவர்கள் சென்றபிறகு, திருஷ்டத்யும்னனைத் தலைவனாகக்கொண்ட பாண்டவர்கள் உம்மைச் சேர்ந்தவர்களைக் கொன்றுகொண்டு வந்தார்கள். அதிகஉத்ஸாஹத்துடன்வருகின்ற அந்தமஹாரதர்களைக்கண்டு அப்பொழுது பராக் கிரமசாலிகளான வீரர்கள் உயிரில் ஆசையைவிட்டவர்களானார்கள். உம்முடையசேனையானது பெரும்பாலும் ஒளிஇழந்தமுகத்துடன் கூடிய வீரர்களுள்ளதாயிற்று. அரசரே! ஆயுதங்கள் குறைந்தவர்களும் நாற்புறத்திலும் சூழப்பட்டிருப்பவர்களுமான அவர்களை நான்கண்டு, என்னுடையஉயிரில் ஆசையைவிட்டு, நானே ஐந்தாமவனாக நின்று * மூன்றங்கங்களுள்ள சேனையுடன்சேர்ந்து பாஞ்சாலனுடைய சேனையோடு போர்புரிந்தேன். எந்தஇடத்தில் கிருபர் இருந்தாரோ அந்தஇடத்தில் நின்று (போர்புரிந்து) நாங்கள் ஐந்துபேர்களும் கிரீடியினுடைய பாணங்களால் பீடிக்கப்பட்டவர்களாகி அதிபயங்கரமாக இருக்கிறதிருஷ்டத்யும்னனைக்குறித்து விரைவாக எதிர்த்துச்சென்றோம். அவ்விடத்தில் பெரும்போர் நடக்கவில்லை. அவனால் நாங்களனைவர்களும் ஜயிக்கப்பட்டோம்; பிறகு, யுத்தத்தினின்று ஒடிவிட்டோம். பிறகு, அருகில் நெருங்கிவருகிற மஹாரதனை ஸாத்யகியைக் கண்டேன். வீரனை ஸாத்யகி நானூறுரதங்களுடன் யுத்தத்தில் என்னை எதிர்த்தான். களைத்தவாகனங்களையுடைய திருஷ்டத்யும்னனிடத்தினின்று அதிகப்பிரயாஸத்தினால் நான்விடுபட்டுப் பாவியானவன் நரகத்தில்விழுவதுபோல் ஸாத்யகியினுடைய படையில் விழுந்தேன். அவ்விடத்தில் அதிக பயங்கரமாயும் கோரமாயுமிருக்கிற யுத்தமானது, ஒருமுகூர்த்த காலம் நடந்தது. மிக்கதோள்வலியமைந்த ஸாத்யகியோ என்னுடைய பரிவாரத்தைக்கொன்று, மூர்ச்சையுடன் பூமியில் விழுந்திருக்கிற என்னை உயிரோடு பிடித்தான். பிறகு, ஒருமுகூர்த்தத்திற்குள்ளாகப் பீமஸேனனால் கதையினாலும் அர்ஜுனனால் நாராசங்களாலும் அந்தயானைப்படையானது அடிக்கப்பட்டது.


* 'வ்யங்கே' என்பது வேறுபாடும். 'அங்கங்கள் குறைந்த' என்பது பொருள்.

நாற்புறங்களிலும் நொறுக்கப்பட்டவைகளும் மலைபோன்றவைகளு
மான பெரிய யானைகளால் பாண்டவர்களுக்கு வழியானது நன்கு
செல்லக்கூடாமலிருந்தது. மஹாராஜரே ! பிறகு, மஹாபலசாலி
யான பீமஸேனன் பெரிய யானைகளைத் தூரத்தில் இழுத்துத்தள்ளிப்
பாண்டவர்களுக்கு ரதமார்க்கத்தை ஏற்படுத்தினான். அஸ்வத்தாமா
வும் கிருபரும் ஸாத்வதனான கிருதவர்மாவும், பகைவர்களைச் சிஈிப்
பவனும் மஹாரதனும் அரசனுமான உமது புத்திரனைத் தேர்ப்படை
யில் காணாமல் தேடினார்கள். ஜனங்களுக்கு ஈயம் நடந்துவருங்கா
லத்தில், நம்முடைய ஸேனாவீரர்கள் அரசனைக்காணாததினால் மன
வருத்தமுற்றுப் பாஞ்சாலராஜகுமாரனை விட்டுவிட்டுச் சகுனி
இருக்குமிடத்துக்குச் சென்றார்கள்.

இருபத்தைந்தாவது அத்தியாயம்.

ச ல் ய வ த் ப ர் வ ம். (தோடர்ச்சி.)

(பீமன் மிதந்திருக்கிற தூர்யோதனனுடைய இளைய
ஸவேர்தரர்களைக்கொன்றது.)



பாரதரே ! பாண்டுபுத்திரனான பீமஸேனனால் யுத்தத்தில்
அந்தயானைப்படையானது கொல்லப்பட்டு ஸேனையும் கொல்லப்பட
வே, ஸஞ்சரிப்பவனும் பகைவர்களை அடக்குபவனுமான பீமஸேன
னைத் தண்டத்தைக்கையில் கொண்டவனும் உயிரைவாங்குகின்ற
வனும் கோபங்கொண்டவனுமான அந்தகனைப்போலக் கண்டோம்.
அரசரே ! குருவம்சத்திலுதித்தவனும் உம்முடையபுத்திரனுமான
தூர்யோதனன் காணப்படாமல்போகவே, மாண்டவர்கள்போக மிகுந்
திருப்பவர்களும் ஸகோதரர்களுமான உம்முடையபுத்திரர்கள் யுத்
தத்தில் ஒருங்குகூடியவர்களாகிப் பீமஸேனைக்குறித்து அருகில்
ஒடினார்கள். ஸ்ருதர்வா, ஸஞ்சயன், ஜயத்ஸேனன், ஸ்ருதாந்தகன்,
தூர்விமோசனகன், அவ்விதமே பலசாலியான தூர்விஷ்ணுன், தூர்மர்
ஷணன், ஸுஜான், ஜைத்ரதன், பூரிபலன், ரவி என்கிற இந்தஉமது
புத்திரர்கள் ஒன்றுசேர்ந்து நாற்புறங்களிலும் பீமஸேனை எதிர்த்
தோடி எல்லாத்திக்குக்களிலும் தடுத்தார்கள். மஹாராஜரே ! பிறகு,
பீமன் மீண்டும் தன்ரதத்தில் ஏறிக்கொண்டு உமதுபுத்திரர்களுடைய
மர்மஸ்தானங்களில் கூர்மையுள்ள பாணங்களைப் பிரயோகித்தான்.
மஹாயுத்தத்தில் பீமனால் (பாணங்களால்) சிதற அடிக்கப்படுகின்ற

உமது அந்தப் புத்திரர்கள் பெருங்காற்றுக்கள் யானையைத் தாக்குவது போலப் பீமஸேனை அணுகித் தாக்கினார்கள். பிறகு, யுத்தத்தில் கோபங்கொண்ட பீமன் தூர்மர்ஷணனுடைய தலையை ஒரு ஸூரப் பத்தினால் அறுத்துப் பூமியில் சீக்கிரமாக விழும்படி செய்தான். பிறகு, மஹாரதனான பீமன் எல்லாக்கவசங்களையும் உடைக்குந் தன்மையுள்ள வேறு ஒரு பல்லத்தினால் உமது புத்திரனான ஸ்ரு தாந்தகனைக் கொன்றான். பகைவர்களை அடக்குகிறவனான பீமன் பிறகு சிரிப்பவன்போல ஒரு நாராசத்தினால் குருவம்சத்தில் உதித் தவனான ஜயத்ஸேனை அடித்துத் தேரினடுவினின்று கீழே தள்ளி னான். ராஜரே! அவன் ரதத்தினின்று பூமியில் விழுந்து உடனே மரித்தான். பெரியவரே! பிறகு, கோபங்கொண்ட ஸ்ருதர்வாவோ கழுகிறகு பூண்டவைகளும் படிந்த கணுக்களுள்ளவைகளுமான நூறுபாணங்களால் பீமனை அடித்தான். பிறகு, யுத்தத்தில் கோபங் கொண்ட பீமன், ஜைத்ரன் பூரிபலன் ரவி இம்மூவரையும் விஷத் திற்கும் அக்னிக்குமொப்பான மூன்று பாணங்களால் அடித்தான். அடிக்கப்பட்ட அந்தமஹாரதர்கள் வஸந்தகாலத்தில் புஷ்பங்கள் நிறைந்ததும் வெட்டப்பட்டதுமான பலாசவிருஷங்கள்போல ரதங்களினின்று பூமியில் விழுந்தார்கள். பிறகு, பகைவர்களைத் தவிக்கச் செய்வனான பீமன் தீக்ஷணமான வேறு ஒரு பல்லத் தினால் தூர்விமோசனைக்கொன்று யமனிடம் அனுப்பினான். அடிக்கப்பட்டவனும் ரதிகர்களுள் சிறந்தவனுமான அந்தத் தூர்விமோச னன் மலையின் சிகரத்தில் உண்டான மரமானது காற்றினால் முறிக் கப்பட்டிக் கீழே வீழ்வதுபோலத் தன்ரதத்தினின்று பூமியில் விழுந் தான். பிறகு, யுத்தத்தில் பீமன் உம்முடையபுத்திரனான துஷ்பரதர் ஷனையும் ஸுஜாதனையும் படைமுகத்தில் ஒவ்வொருவரையும் இரண்டு இரண்டு பாணங்களால் கொன்றான். ரதிகர்களுள்சிறந்தவர் களான அவ்விருவரும் பாணங்களால் அடிக்கப்பட்ட அங்கங்களுடன் பூமியில் விழுந்தார்கள். பிறகு, பீமன் யுத்தத்தில் எதிர்த்துவரு கின்ற உம்முடைய குமாரனான தூர்விஷ்ணுவை யுத்தகளத்தில் கண்டு அவனை ஒரு பல்லத்தினால் கீழேவிழும்படி செய்தான். எல்லா வில் லாளிகளும் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே அவன் கொல்லப் பட்டு வாகனத்தினின்று விழுந்தான். யுத்தத்தில் ஒருவனால் பலபிரா தாக்கள் கொல்லப்பட்டதைக் கண்டு ஸ்ருதர்வா கோபத்துக்கு வசப்பட்டவனாகிப் பொன்னாலங்கரிக்கப்பட்ட மிக்க பெரிதான வில்லை அசைவுறும்படி செய்துகொண்டும் விஷத்துக்கும் நெருப்

புக்குமொப்பான அனேகம்பாணங்களைப் பிரயோகித்துக்கொண்டும் பீமனை எதிர்த்தான். மன்னரே ! அந்த ஸ்ருதர்வாவோ மஹாயுத்தத்தில் பாண்டவனுடைய வில்லை வெட்டிப் பின்பு வில் அறுக்கப்பட்ட அந்தப்பீமன்மீது இருபதுபாணங்களை இறைத்தான். பிறகு, மிக்கபலசாலியானபீமஸேனன் வேறுவில்லைஎடுத்து உம்முடைய புத்திரன்மீது (பாணங்களை) இறைத்தான் ; 'நில், நில்' என்றும் சொன்னான். முற்காலத்தில் யுத்தத்தில் ஜம்பனுக்கும் இந்திரனுக்கும் யுத்தம்நடந்ததுபோல அவ்விருவருக்கும் ஆச்சர்யகரமாயும் பயங்கரமாயுமுள்ள பெரும்போர் நடந்தது. அந்தயுத்தத்தில் பிரயோகிக்கப்பட்டவைகளும் யமதண்டத்துக்கு ஒப்பானவைகளும் கூர்மையுள்ளவைகளுமான அவ்விருவர்களுடைய பாணங்களால் பூமிமுழுமையும் ஆகாயமும் திக்குக்களும் திக்கோணங்களும் நன்றாகமூடப்பட்டன. வேந்தரே ! பிறகு, ஈருதர்வா, அதிககோபங்கொண்டு யுத்தத்தில் வில்லையெடுத்து அம்புகளால் பீமஸேனை இரண்டிகைகளிலும் மார்பிலும் அடித்தான். மஹாராஜரே ! வில்லாளியான உம்முடையபுத்திரனால் நன்றாக அடிக்கப்பட்ட அந்தப்பீமன் கோபங்கொண்டவனாகப் பர்வகாலத்தில் பெருங்கடல் கலங்குவதுபோலக் கலங்கினான். பெரியவரே ! பிறகு, பீமன் கோபத்தினால் மூடப்பட்டவனாகிப் பாணங்களால் உமது புத்திரனுடையஸாரதியையும் நான்கு குதிரைகளையும் யமனுடையவீட்டுக்கு அனுப்பினான். அளவிடமுடியாத மனோதைர்யமுள்ள பீமன், ரதத்தைஇழந்த அந்த ஸ்ருதர்வாவைக்கண்டு தன்கைத்தேர்ச்சியைக் காண்பித்துக்கொண்டு இறகுகளால் விரைவாகச்செல்லுகின்ற பாணங்களை இறைத்தான். வேந்தரே ! ரதத்தை இழந்த ஸ்ருதர்வா கத்தியையும் கேடகத்தையும் கையில் எடுத்தான். பிறகு, பாண்டவன் கத்தியையும் அனேக சந்திரப்பிரதிமைகளுடன் கூடியதும் ஒளிபொருந்தியதுமானகேடகத்தையும் கையில் எடுக்கின்ற அந்தஸ்ருதர்வாவினுடைய தலையை ஒரு ஊர்ப்பாத்தினால் உடலிலிருந்து அறுத்துத்தள்ளினான். பிறகு, மஹாத்மாவான பாண்டவனால் ஊர்ப்பாத்தினால் தலை அறுக்கப்பட்ட ஈருதர்வாவினுடைய உடலானது பூமியை எதிரொலியிடும்படிசெய்து கொண்டு தன்னுடையரதத்தினின்று விழுந்தது. அந்தவீரன் விழுந்தவுடனே, உம்மைச்சேர்ந்தவர்கள் பயத்தினால் மோஹித்தவர்களும் போர்புரிய எண்ணங்கொண்டவர்களுமாக யுத்தத்தில் பீமனை எதிர்த்தோடினார்கள். பிரதாபசாலியான பீமஸேனன், மாண்டதுபோக மிச்சமிருக்கிற ஸேனாஸமுத்திரத்தினின்று தன்னைநோக்கி விரைவாகவரு

கின்றவர்களும் கவசம்பூண்டவர்களுமான அந்தவீரர்களை எதிர்த்தான். அவர்களோ அவனை எதிர்த்து நாற்புறங்களிலும் சூழ்ந்துகொண்டார்கள். பிறகு, (பகைவர்களால்) சூழப்பட்ட பீமன், இந்திரன் அஸுரர்களைத் துன்புறுத்துவதுபோல உம்மைச்சேர்ந்த அவர்களனைவர்களையும் கூர்மையான பாணங்களால் துன்புறுத்தினான். பிறகு, ரதகுப்திகளுடன்கூடின ஐந்துறுமஹாரதங்களை நாசஞ்செய்து மீண்டும் யுத்தத்தில் எழுநூறு யானைப்படையையும் கொன்றான். அவன் உத்தமமான பாணங்களால் லக்ஷங்காலாட்களையும் எண்ணூறு குதிரைகளையும் கொன்று பிரகாசித்தான். பிரபுவே ! குந்தீபுத்திரனை பீமஸேனனோ யுத்தத்தில் உம்முடையபுத்திரர்களைக்கொன்று தன்னைக் கிருதார்த்தனாகவும் தன் ஜன்மாவை ஸபலமாகவும் எண்ணினான். நராதிரே ! அவ்வண்ணம் போர்புரிகின்றவனும் உம்மைச்சேர்ந்தவர்களைக்கொல்லுகின்றவனுமான அந்தப்பீமஸேனை உம்முடைய போர்வீரர்கள் பார்ப்பதற்குஞ் சக்தியற்றவர்களானார்கள். பீமன் எல்லாக்கொளரவர்களையும் ஒடும்படிசெய்து அந்தக்காலாட்களையும் கொன்று, பிறகு பெரியயானைகளைப் பயமடையும்படி செய்துகொண்டு இருகைகளாலும் சத்தத்தை உண்டுபண்ணினான். மஹாராஜரே ! பெரும்பான்மையாகப் போர்வீரர்கள் கொல்லப்பட்ட உம்முடைய படையானது கொஞ்சம் மிகுந்ததாகித் தீனமானஸ்திதியை அடைந்தது.

இருபத்தாறுவது அத்யாயம்.

ச ல் ய வ த ப ர் வ ம். (தோடர்ச்சி)

(கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் ஸம்வாதமும், ஸங்குலயுத்தமும், பீமன் ஸுதர்சனைக்கொன்றதும்.)

மஹாராஜரே ! மாண்டவர்கள்போக மிகுந்தவர்களான தூர்யோதனனும் உம்முடைய குமாரனான * ஸுதர்சனும் அப்பெர்முது யுத்தத்தில் குதிரைகளின் நடுவில் நின்றார்கள். பிறகு, குதிரைகளின் நடுவிலிருக்கின்ற தூர்யோதனைக்கண்டு தேவகீநந்தனர் குந்தீபுத்ரனான தனஞ்சயனைப்பார்த்து, 'அர்ஜுன! பகைவர்கள், பெரும்பான்மையாகக் கொல்லப்பட்டார்கள். நமது பந்துக்கள் ரக்ஷிக்கப்பட்டார்கள். சினிபுங்கவனான இந்த ஸாத்யகியும் ஸஞ்சயனைப் பிடித்துக்கொண்டு திரும்பிவிட்டான். பாரத! நகுலனும் ஸஹதேவனும் யுத்தத்தில் துணை

* இவனே ஸுதர்சனன்.

வீரர்களுடன்கூடின பாவிகளான தார்த்தராஷ்டிரர்களோடு சண்டை செய்து களைத்துவிட்டார்கள். கிருபர், கிருதவர்மா, மகாரதரான த்ரோணபுத்திரர் இம்மூவர்களும் தூர்யோதனனைத் தாண்டி நிற்கின்றார்கள். இதோ பாஞ்சாலராஜகுமாரன் எல்லாப்பிரபத்ரகர்களுடனும் தூர்யோதனனுடைய ஸேனையைக் கொன்று அதிக காந்தியோடு விளங்கிக்கொண்டு நிற்கிறான். குந்தீநந்தன! இதோ தூர்யோதனன் குடைபிடிக்கப் பெற்று அடிக்கடி நம்மை நோக்கிக்கொண்டு குதிரைகளின் மத்தியில் இருக்கிறான்; எல்லாச்சேனையையும் எதிரணி வகுத்துக்கொண்டு யுத்தமத்தியில் (போர்புரிவதற்காக) நிற்கிறான். இவனைக் கூரிய பாணங்களால் கொன்று க்ருதக்ருத்யனாகப்போகிறாய். பகைவர்களை அடக்குகிறவனே! கொல்லப்பட்ட யானைப்படையையும் வந்திருக்கிற உன்னையுங் கண்டு இவர்கள் ஒடுமுன்னரே தூர்யோதனனை ஸம்ஹாரம்செய்வாயாக. அப்பா! 'சீக்கிரம் இங்குவர வேண்டும்' என்றுசொல்வதென்பொருட்டு ஒருவன் பாஞ்சாலராஜகுமாரனை திருஷ்டத்யும்னனை நோக்கிச்செல்லவேண்டும். களைத்த ஸேனையுடன்கூடினவனும் எதிரிகளுக்குத் தீங்கிழைத்தவனுமான இந்தந்திருஷ்டத்யும்னன் விடுபடமாட்டான். திருதராஷ்டிரபுத்திரன் யுத்தத்தில் உன்னுடையஸேனை அனைத்தையும் கொன்று பாண்டுவின் குமாரர்களை ஜயிக்கப்பட்டவர்களாகவே எண்ணிப் பெரிய ரூபத்தைத் தரிக்கிறான். பாண்டவர்களால் பீடிக்கப்பட்டும் கொல்லப் பட்டிமிருக்கிற தன்ஸேனையைக்கண்டு அரசன் நிச்சயமாகத் தன்னுடையவதத்தென்பொருட்டே யுத்தத்திற்காக வரப்போகிறான்' என்றார். இவ்வாறு உரைக்கக்கேட்ட பல்சுனனே, கிருஷ்ணனைப்பார்த்து 'மாதவரே! திருதராஷ்டிரபுத்திரர்களைவரும் பீமனால் கொல்லப்பட்டார்கள். எந்திருவர் இங்கு இருக்கிறார்களோ அவர்களும் இப்பொழுதே இருக்கப்போகிறதில்லை. கோவிந்தரே! பீஷ்மர் கொல்லப்பட்டார். துரோணரும் கொல்லப்பட்டார். சூரியகுமாரனை கர்ணனும் கொல்லப்பட்டான். மத்ரதேசாதிபதியான சல்யனும் கொல்லப்பட்டான். ஜயத்ரதனும் கொல்லப்பட்டான். ஜநார்த்தனரே! ஸுபலனுடையகுமாரனை சகுனியினுடைய ஐந்நூறுகுதிரைகளும் இருநூறுரதங்களும் நூற்றுக்குமேல்பட்டயானைகளும் மூவாயிரம்காலாட்களும் மிகுந்திருக்கிறார்கள். மாதவரே! அஸ்வத்தாமா, கிருபர், திரிகர்த்தாதிபதியான ஸுசர்மா, உலூகன், சகுனி, ஸாத்வதனைகிருதவர்மா, (இவர்களடங்கிய) இந்தச்சேனைதான் தார்த்தராஷ்டிரனுக்கு மிகுந்திருப்பதாயிற்று. காலத்தினால் பூமியில் நிச்சயமாக ஒரு

வனும் விடப்படுவதில்லை. அவ்வாறாக, ஸைன்யம் கொல்லப்பட்டிருக்கையில் தூர்யோதனன் நிற்பதைப்பாரும். மஹாராஜாவானயுதிஷ்டிரர் இன்றைத்தினம் பகைவர்கள் அழிக்கப்பெற்றவராகப்போகிறார். இச்சமயத்தில் பகைவர்களுள் ஒருவனாவது என்னிடத்தினின்று விடுபடமாட்டானென்று நினைக்கிறேன். கோவிந்தரே! மதத்தினால் அதிகரித்திருக்கின்ற எவர்கள் இன்று யுத்தத்தை விடுகிறார்களில்லையோ, அவர்கள் தேவர்களாக இருந்தாலும் அவர்களனைவர்களையும் கொல்வேன். கூர்மையான பாணங்களால் இன்று காந்தார தேசத்தரசனுடைய புத்திரனான சகுனியைக்கொன்று அரசருக்கு யுத்தத்திலுண்டான நீண்டவிழிப்பைப் போக்கப்போகிறேன். கெட்ட நடையுள்ள சகுனி, கபடத்தினால் எந்த ரத்தினங்களை ஸபையில் சூதாட்டத்தில் கவர்ந்தானோ அவைகளை நான் மீண்டும் கைப்பற்றுக்கிறேன். யுத்தத்தில் பாண்டவர்களால் பர்த்தாக்களும் புத்திரர்களும் கொல்லப்பட்டார்கள் என்பதைக்கேட்டு ஹஸ்தினாபுரத்திலிருக்கிற எல்லாஸ்திரீகளும் என்னுடைய சக்தியை இன்று அறியப்போகின்றார்கள். மாதவரே! இன்று கார்யம் அனைத்தும் முடிவுபெறப்போகின்றது. இன்று தூர்யோதனன் விளங்குகின்ற ஸம்பத்தையும் உயிரையும் இழக்கப்போகிறான். கேசவரே! விருஷ்ணிவம்சத்திலுதித்தவரே! பயத்தினால் என்னுடைய யுத்தத்தினின்று விலகாமல் போவானே யாகில், பரமமூடனான தூர்யோதனைக் கொல்லப்பட்டவனென்றே அறிவீராக. பகைவர்களை அடக்குகிறவரே! இந்தக் குதிரைக்கூட்டமானது, என்னுடைய நாணூலியையும் தலத்வனியையும் ஸஹிப்பதற்குப் போதுமான திறமையுள்ளது என்று. இதோ கொல்லப்போகிறேன். செல்லும்' என்று மொழிந்தான். அரசரே! கீர்த்திமானான பாண்டவன் இவ்வாறு சொல்லக்கேட்ட தாசார்ஹரோ, தூர்யோதனனுடைய ஸேனையைக்குறித்துக் குதிரைகளை ஒட்டினார். பெரியவரே! அந்தப்படையைக்கண்டு மகாரதர்களான பீமஸேனன், அர்ஜுனன், ஸஹதேவன் இம்மூவரும் ஸன்னத்தர்களாகத் தூர்யோதனைக் கொல்லவேண்டுமென்கிற எண்ணத்தினால் விரிமநாதத்துடன் சென்றார்கள். ஒன்றுசேர்ந்து வேகத்துடனே விற்களைக்கையிலேந்தியவர்களும் கொல்லும் விருப்பமுள்ளவர்களுமான அந்தப்பாண்டவர்களை வர்களையும் பார்த்து யுத்தத்தில் சகுனி எதிர்த்துச்சென்றான். உம்முடைய புத்ரனான சுதர்சனன் பீமஸேனை எதிர்த்தான். ஸுசர்மாவும் சகுனியும் கிரீடியுடன் போர்புரிந்தார்கள். உமது புத்ரன் குதிரையின் மேல் ஏறிக்கொண்டு ஸஹதேவனை எதிர்த்தான். அரசரே! பிறகு, உம்

முடையபுத்ரன் முயற்சியுடனே ஸஹதேவனுடைய தலையில் விரைவாகப் பிராஸத்தினால் அடித்தான். உம்முடைய புத்ரனால் அடிக்கப்பட்ட அந்த ஸஹதேவன் ரத்தத்தால் எல்லா அங்கங்களும் நனைக்கப்பட்ட ஸர்ப்பம்போலச் சீறிக்கொண்டு ரதமத்தியில் உட்கார்ந்தான். பிரஜாநாதரே! பிறகு, ஸஹதேவன் பிரஜைஞையடைந்து அதிக கோபம்கொண்டவனாகத் தூர்யோதனன்மீது கூர்மையான அம்புகளை மிகுதியாகப்பொழிந்தான். குந்தியின் புதல்வனும் தனஞ்சயனுமான அர்ஜுனனும் யுத்தத்தில் வல்லமையை வெளியிட்டிக் குதிரைகளின் முதுகுகளினின்று சூரர்களுடைய தலைகளை அறுத்தான். பார்த்தன் அப்பொழுது அந்தப்படையை அநேகபாணங்களால்நாசஞ்செய்தான்; எல்லாக்குதிரைகளையும் கீழேவிழும்படிசெய்து திரிகர்த்தவீரர்களுடைய ரதங்களைநோக்கிச் சென்றான். பிறகு, மஹாரதர்களான அந்தத் திரிகர்த்தவீரர்கள் ஒன்றுசேர்ந்தவர்களாகி அர்ஜுனன்மீதும் வாஸுதேவர்மீதும் சரமாரிகளை இறைத்தார்கள். மிக்கபுகழுள்ளவனான பாண்டிநந்தனன் ஒரு கூர்ரப்ரத்தினால் ஸத்யகர்மாவை அடித்து, பிறகு, அவனுடைய ரதத்தினது மூக்கணையை வெட்டினான். பிரபுவே! மிக்க புகழுள்ளவனான அர்ஜுனன், சாணையில் தீட்டப்பட்ட ஒரு கூர்ரப்ரத்தினால் ஸத்யகர்மாவினுடைய பிரகாசமுள்ள குண்டலங்களை அணிந்த தலையை விரைவாகவெட்டினான். அரசரே! பிறகு, பசியுடனிருக்கின்ற ஒருவிம்மமானது காட்டில் மாணை எவ்வாறு கவர்ந்துகொள்ளுமோ அவ்வாறே யுத்தவீரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே ஸத்யேஷுவைக் கவர்ந்துகொண்டான். பிறகு, பார்த்தன் அந்தஸூர்மாவை மூன்று பாணங்களால் அடித்து ஸ்வர்ணத்தினால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்ற அந்த எல்லாரதங்களையும் அடித்து நாசஞ்செய்தான். பிறகு, அவன் விரைபவனாகி நெடுங்காலமாக நன்குமறைத்துவைக்கப்பட்டிருந்த கடுமையான கோபமாகிறவிஷத்தை வெளியில் கக்கிக்கொண்டு ப்ரஸ்தலாதிபதியான ஸூர்மாவை நோக்கிச் சென்றான். பாரதர்களுள் சிறந்தவரே! அர்ஜுனன் அந்தப்ரஸ்தலாதிபதியை நூறுபாணங்களால் நிரப்பிப் பிறகு வில்லாளியான அவனுடையகுதிரைகளை அடித்தான். பிறகு, பார்த்தன் யமதண்டத்திற்கு ஒப்பான ஓர் அம்பை அப்பொழுது எடுத்துச் சிரித்துக்கொண்டு ஸூர்மாவைக் குறித்து விரைவாகப்பிரயோகித்தான். வில்லாளியும் கடுஞ்சினத்தினால் ஜ்வலிக்கின்றவனுமான அந்த அர்ஜுனனால் தொடுக்கப்பட்ட அந்தஅம்பானது யுத்தத்தில் ஸூர்மாவைஅடைந்து மார்பைப்

பிளந்தது. மஹாராஜரே! அவன் உயிர்துறந்து எல்லாப்பாண்டவர் களையும் ஸந்தோஷிக்கச்செய்துகொண்டும் உம்மைச்சேர்ந்தவர்களைத் துன்பமுறும்படி செய்துகொண்டும் பூமியில்வீழ்ந்தான். அர்ஜுனன் ஸுசர்மாவை யுத்தத்தில்கொன்று மஹாரதர்களான அவனுடைய குமாரர்கள் எழுவரையும் எண்மரையும் முப்பதின்மரையும் அம்புகளால் நாசஞ்செய்தான். பிறகு, மஹாரதனான அர்ஜுனன், ஸுசர்மாவுடன் வந்திருக்கின்ற காலாட்களனைவரையும் கூர்மையுள்ளபாணங்களால் கொன்று, கொல்லப்பட்டதுபோக மிகுந்திருக்கின்ற பாரதசேனையை எதிர்த்துச்சென்றான். அரசரே! பீமனோ யுத்தத்தில் கோபமுற்றுச் சிரித்துக்கொண்டே உமது புத்ரனான ஸுதர்சனைப் பாணங்களால் கண்ணிற்குப்புலப்படாமலிருக்கும்படிசெய்தான். பிறகு, அட்டஹாஸத்துடன்கூடியவனும் கோபமுள்ளவனுமான பீமன் அவனுடையதலையை உடலிலிருந்து அறுத்தான். அந்தஸுதர்சனன் மிக்ககூர்மையுள்ள ஒருக்ஷுரப்பரத்தினால் அடிக்கப்பட்டுப் பூமியில்விழுந்தான். அந்தவீரன் கொல்லப்பட்டவுடனே, அவனுடன்வந்திருந்த அவனுடையகாலாட்கள் பற்பல அம்புகளை இறைத்துக்கொண்டு யுத்தத்தில் பீமனைச் சூழ்ந்து கொண்டார்கள். பிறகு, வருகோதரன் இந்திரனுடைய வஜ்ராயுத்திற்கும் இடிக்கும் ஸமமாகத் தாக்குகின்ற கூர்மையுள்ளபாணங்களை உம்முடையபடையின்மீது நாற்புறத்திலும் இறைத்தான். பரதர்களுள்சிறந்தவரே! பிறகு, பீமன் ஒருக்ஷணத்திற்குள் அதனைநாசம் செய்தான். பாரதரே! அவைகள் நாசம்பண்ணப்படும்பொழுது, மஹாரதர்களான ஸேனாபதிகள் பீமஸேனைஎதிர்த்துப் போர்புரிந்தார்கள். அந்தப்பாண்டவன் அவர்களனைவர்களமீதும் கோரமான பாணங்களை இறைத்தான். வேந்தரே! அவ்வாறே உம்மைச்சேர்ந்தவர்களும், மஹாரதர்களான பாண்டவவீரர்களை நாற்பக்கத்திலும் பெரியஅம்புமழையுடன் சூழ்ந்துநின்றார்கள். சத்ருக்களுடன் யுத்தம்செய்ய விருப்பமுள்ள பாண்டவர்களுடையவையும் யுத்தத்தில் பாண்டவவீரர்களுடன் போர்புரியவிருப்பமுள்ள உம்மைச்சேர்ந்த வீரர்களுடையவையுமான அந்தச் சேனைகளெல்லாம் மனக்குழப்பமுற்றிருந்தன. மன்னரே! இரண்டுசேனைகளிலும் அப்பொழுது அந்தயுத்தரங்கத்தில் ஒருவராலொருவர் அடிக்கப்பட்டவர்களான, யுத்தவீரர்கள் பந்துக்களைப்பற்றித் துக்கித்துக்கொண்டு கீழே விழுந்தார்கள்.

இருபத்தேழாவது அத்தியாயம்.

ச ல் ய வ த ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(ஸஹதேவன் சகுனியையும் உலாகனையும்கொன்றது.)

அரசரே! யானைகளுக்கும், குதிரைகளுக்கும், மனிதர்களுக்கும் அழிவையுண்டிபண்ணுகின்ற அந்த யுத்தமானது நடந்துவருகையில், ஸுபலனுடைய குமாரனான சகுனி ஸஹதேவனை எதிர்த்தான். பிறகு, பிரதாபசாலியான ஸஹதேவன், விரைவாக எதிர்த்து வருகின்ற அந்தச் சகுனியின்மீது சீக்கிரமாகச் செல்லுகின்ற விட்டில்கள்போன்ற பாணஸமூகங்களைப் பிரயோகித்தான். வேந்தரே! ஸஹதேவன் யுத்தத்தில் உலாகனைப் பத்துப்பாணங்களால் அடித்தான். மஹாராஜரே! சகுனியும் பீமனை மூன்றுபாணங்களால் அடித்துக் கூர்மையுள்ளதொண்ணூறுபாணங்களை ஸஹதேவன்மீது இறைத்தான். அரசரே! அந்தச்சூரர்கள் யுத்தத்தில் ஒருவரையொருவர் எதிர்த்துக் கூர்மையுள்ளவைகளும், கழுகுகுகளால் வேகமுள்ளவைகளாகச் செய்யப்பட்டவைகளும், தங்கக்கட்டுக்களுள்ளவைகளும், சாணைக்கல்லில் தீட்டப்பட்டவைகளும், காதுவரையில் இழுத்துவிடப்பட்டவைகளுமான பாணங்களால் அடித்தார்கள். பிரஜாநாதரே! அவர்களுடைய விற்களிலுள்ள நாண்கயிறுகளால் விடப்பட்ட சரமாரியானது, திசைகளை மேகம் நீர்த்தாரைகளால் மறைப்பதுபோல எல்லாத்திசைகளையும் மறைத்தது. பாரதரே! பிறகு, அதிகபலசாலிகளான பீமனும் ஸஹதேவனும் யுத்தகளத்தில் கோபங்கொண்டவர்களாகித் துன்பத்தை உண்டிபண்ணிக்கொண்டு யுத்தத்தில் ஸஞ்சரித்தார்கள். பரதகுலத்திலுதித்தவரே! அவ்விருவர்களாலும் அனேகபாணங்களால் மூடப்பட்ட உம்முடைய அந்தச்சேனையானது ஆங்காங்கு அந்தகாரத்துடன்கூடின ஆகாயம்போலாகியது. அரசரே! நாற்புறங்களிலும் விரைவாக ஓடுகின்றவைகளும் அம்புகளால் மூடப்பட்டவைகளும் கொல்லப்பட்ட அனேகவீரர்களை இழுத்துச்செல்லுகின்றவைகளுமான குதிரைகளால் அந்த அந்த இடத்தில் வழி உண்டிபண்ணப்பட்டது. பெரியவரே! வீரர்களுடன்கூடவே கொல்லப்பட்டிருக்கிற குதிரைகளுடைய உடைக்கப்பட்ட கவசங்களாலும் வெட்டப்பட்ட ஈட்டிகளாலும் ரிஷ்டிகளாலும் கத்திகளாலும் ப்ராஸங்களாலும் கோடாலிகளாலும் சக்திகளாலும் மூடப்பட்ட பூமியானது புஷ்பங்களால் மூடப்பட்டது

போலப் பற்பல வர்ணமுள்ளதாயிற்று. மஹாராஜரே! அந்த யுத்தத்தில் போர்வீரர்கள் கோபத்துடன் ஒருவரையொருவர் எதிர்த்துப் பரஸ்பரம் அடித்துக்கொண்டு ஸஞ்சரித்தார்கள். மஹாராஜரே! புரட்டிவிழிக்கப்பட்ட கண்களுள்ளவைகளும் ரோஷத்தினால் உதடுகளை நன்றாகக்கடித்திருப்பவைகளும் குண்டலங்களுடன்கூடியவைகளும் தாமரைமலர்களின் தாதுக்களுக்கு ஸமமாயிருப்பவைகளுமான முகங்களாலும், அறுக்கப்பட்டவைகளும் சிறந்தயானையினுடைய துதிக்கைபோன்றவைகளும் தோள்வளைகளோடும் கவசங்களோடும் கத்திகளோடும் ஈட்டிகளோடும் கோடாலிகளோடும்கூடியவைகளுமான புஜங்களாலும் யுத்தபூமி மூடப்பட்டது. பிரபுவே! யுத்தத்தில் அறுக்கப்பட்டவையும் எழுந்திருந்து கூத்தாடுகின்றவையுமான வேறு சில தலையில்லாமுண்டங்களால் ரணபூமியானது இறைச்சிதின்னும் பிராணிகளுடைய கூட்டங்களால் மறைக்கப்பட்டதும் அச்சத்தை விளைப்பதுமாகியது. மஹாயுத்தத்தில் சேனை சிறிது மிகுந்திருக்கவே, பாண்டவர்கள் மகிழ்ச்சியடைந்து கௌரவ வீரர்களை யமனுடையவீட்டுக்கு அனுப்பினார்கள். இச்சமயத்தில் பிரதாபசாலியும் சூரனுமான சகுனி ப்ராஸத்தினால் ஸஹதேவனுடைய தலையில் நன்றாக அடித்தான். மஹாராஜரே! அவன் நிலைகுலைந்து ரதத்தின் மத்தியில் உட்கார்ந்தான். பாரதரே! பிரதாபசாலியான பீமஸேனன், ஸஹதேவன் அவ்விதநிலைமையில் இருப்பதைக்கண்டு அதிக கோபங்கொண்டு எல்லா ஸையங்களை யும் தடுத்தான். பகைவர்களை அடக்குகிறவனான அந்தப் பீமஸேனன் நூறுநூறுகவும் ஆயிரமாயிரமாகவும் நாராசங்களால் (அவைகளைப்) பிளந்தான்; பிளந்து, விம்மநாதத்தையும் செய்தான். அந்தச்சப்தத்தினால் நடுக்கமடைந்தவர்களும் குதிரைகளையும் யானைகளையுமுடையவர்களுமான சகுனியினுடைய உதவிவீரர்களனைவர்களும், உடனேபயந்துஓடினார்கள். அந்தஸைனிகர்கள் சிதற அடிக்கப்பட்டதைக்கண்டு அரசனான துர்யோதனன், 'தர்மங்களை அறியாதவர்களே! திரும்புங்கள்; யுத்தம்செய்யுங்கள். ஓடுவதினால் உங்களுக்கு யாது பயன்? எவன் தைர்யமுள்ளவனாக யுத்தத்தில் புறங்காட்டாமல் பிராணனை விடுகிறானோ அவன் இந்தஉலகத்தில் கீர்த்தியைப்பெற்று மரித்தும் நல்லஉலகங்களை அடைகிறான்' என்று கூறினான். அரசனால் இவ்வாறுசொல்லப்பட்ட அந்தச்சகுனியின் உதவிவீரர்கள், மரணம் நிச்சயமாயிருப்பதாக எண்ணிப் பாண்டவர்களை எதிர்த்தார்கள். ராஜேந்திரரே! அந்தயுத்தத்தில் எல்லாத்திக்குக்களிலும் கலக்கப்பட்ட

கடல்போல நிலைதவறிஒடுகின்ற வீரர்களால் அதிபயங்கரமான சப்தம் உண்டிபண்ணப்பட்டது. மஹாராஜரே ! பிறகு, அந்தச்சகுனியினுடைய படைவீரர்களை எதிரிற்கண்டு பாண்டவர்கள் விஜயத்தில் முயற்சியுள்ளவர்களாக எதிர்த்தார்கள். அரசரே ! (பகைவர்களால்) வெல்லமுடியாதவனான ஸஹதேவன் மறுபடியும் தேறுதலடைந்து சகுனியைப்பத்துப்பாணங்களாலும் அவனுடையகுதிரைகளைமூன்று பாணங்களாலும் அடித்துச்சிரித்துக்கொண்டு சகுனியினுடையவில்லையும் பாணங்களால் வெட்டினான். பிறகு, யுத்தத்தில் கெட்டமதங்கொண்ட சகுனி வேறுவில்லை எடுத்து நகுலனை அறுபதுபாணங்களாலும் பீமனை ஏழுபாணங்களாலும் அடித்தான். மஹாராஜரே ! உலூகனும் யுத்தத்தில் பிதாவைப்பாதுகாக்க எண்ணிப் பீமனை ஏழுபாணங்களாலும் ஸஹதேவனை எழுபதுபாணங்களாலும் அடித்தான். பீமனேனன் அந்தஉலூகனை யுத்தத்தில் ஒன்பது பாணங்களாலும் சகுனியை அறுபத்துநான்குபாணங்களாலும் பக்கத்திலிருப்பவர்களை மும்மூன்றுபாணங்களாலும் அடித்தான். பீமனால் எண்ணெயிட்டுத்தீட்டப்பட்ட நாராசங்களால் அடிக்கப்படுகின்ற அந்தவீரர்கள் கோபங்கொண்டு, மின்னலுடன்கூடின மேகங்கள் நீர்த்தாரைகளால் பர்வதத்தை மூடுவதுபோல் யுத்தத்தில் ஸஹதேவனைச் சரமாரிகளால் மூடினார்கள். மஹாராஜரே ! பிறகு, சூரனும் பிரதாபசாலியுமான ஸஹதேவன் எதிர்த்துவருகின்ற உலூகனுடைய தலையை ஒருபல்லத்தினால் கவர்ந்தான். அந்த உலூகன் ஸஹதேவனால் (கீழே) தள்ளப்பட்டு, ரகத்தத்தினால் நாற்புறத்திலும் நனைக்கப்பட்ட எல்லாஅங்கங்களுடனும் கூடியவனாக யுத்தத்தில் பாண்டவர்களை மகிழ்வித்துக்கொண்டு ரதத்தினின்று பூமியைஅடைந்தான். அந்தயுத்தத்தில் புத்திரன் கொல்லப்பட்டதைக்கண்டு சகுனி கண்ணீரோடுகூடிய சூரலுள்ளவனாகப் பெருமூச்சுவிட்டு விதுரருடைய சொல்லை நினைத்துக்கொண்டு ஒருமுகூர்த்தகாலம் ஆலோசித்துக் கண்களில் நீர்ததும்பப் பெருமூச்சுவிட்டுக்கொண்டு ஸஹதேவனை எதிர்த்து மூன்றுபாணங்களால் அடித்தான். மஹாராஜரே ! பிரதாபசாலியான ஸஹதேவன் சகுனியினால்விடப்பட்ட அந்தப்பாணங்களைப் பாணஸமூகங்களால்விலக்கி யுத்தத்தில் (அவனுடைய)வில்லையுந்துண்டாக்கினான். ராஜேந்திரரே ! வில்அறுக்கப்பட்டவுடனே, ஸுபலனுடைய புத்திரனான சகுனி அப்பொழுது பெரியகத்தியைஎடுத்து ஸஹதேவன்மீது பிரயோகித்தான். பிரஜைகளுக்கு நாதரே ! விரைவாக வருகின்றதும் கோரஸ்வரூபமுள்ளதுமான அந்தச்சகுனியினு

டைய கத்தியை ஸஹதேவன் யுத்தத்தில் நகைத்துக்கொண்டு இரண்டாகத்துண்டாக்கினான். கத்தி இரண்டாகத்துண்டாக்கப்பட்டதைக் கண்டு ஒருபெரிய கதாயுதத்தைஎடுத்து ஸஹதேவன்மீது பிரயோகித்தான். அதுவும் வீணாகிப் பூமியில்விழுந்தது. பிறகு, சகுனி அதிககோபங்கொண்டு அதிககோரரூபமுள்ளதும் தோன்றியிருக்கிற காலராத்திரிபோன்றதுமான ஒருசக்தியைப் பாண்டவன்மீது பிரயோகித்தான். யுத்தத்தில் விரைவாகவருகின்ற அந்தச்சக்தியை ஸஹதேவன் நகைத்துக்கொண்டே பொன்னாலலங்கரிக்கப்பட்ட பாணங்களால் மூன்றாகத் துண்டாக்கினான். பொன்னணிகளுடன் கூடிய அந்தச் சக்தியானது மூன்றாகத் துண்டாக்கப்பட்டு ஆகாயத்தினின்று சிதறி மின்னல்போல் ஜ்வலித்துக்கொண்டு பூமியில் விழுந்தது. துண்டாடப்பட்ட சக்தியையும் பயத்தினால் பீடிக்கப்பட்ட சகுனியையும் கண்டு பயமுண்டாகவே, சகுனியுடன் கூடினவர்களாக உம்மைச் சேர்ந்தவர்களனைவரும் ஓடினார்கள். பிறகு, ஜயத்தோடு விளங்குகின்ற பாண்டவர்களால் பெரிய ஆரவாரஞ்செய்யப்பட்டது. பிறகு, உம்மைச்சேர்ந்தவர்களனைவரும் பெரும்பான்மையாகப் புறங்காட்டினவர்களானார்கள். பிரதாபசாலியான மாத்ரீபுத்திரன், அந்தத் தார்த்தராஷ்டிரர்கள் மனவருத்தமுற்றதைக் கண்டு, யுத்தத்தில் அனேக ஆயிரம்பாணங்களால் அவர்களை வேறுஇடம்போகவிடாமல் தடுத்தான். பிறகு, புஷ்டியுள்ள காந்தாரதேசத்துக்குதிரைப்படைகளால் காப்பாற்றப்பட்டவனும் ஜயத்தில்உறுதியுள்ளவனும் யுத்தரங்கத்தில் சென்றுகொண்டிருப்பவனுமான சகுனியை ஸஹதேவன் நெருங்கினான். அரசரே! ஸஹதேவன், அந்தச் சகுனியை மிகுந்திருக்கிற அம்சமாகண்ணி உறுப்புக்கள் பொன்னாலமைக்கப்பெற்ற தேரோடு எதிர்த்துச் சென்றான். கோபங்கொண்டவனான அந்த ஸஹதேவன் சகுனியை எதிர்த்துச்சென்று மிக்க பெரிதான வில்லில் நாண்கயிற்றைப்பூட்டி உறுதியாக நானொலி செய்துகொண்டு கழுகுகுகள் பூண்டவைகளும் சாணையில் தீட்டப்பட்டவைகளுமான அம்புகளால் பெரியயானையைத் தோட்டிகளால் அடிப்பதுபோல அதிகமாக அடித்தான். மேதாவினான ஸஹதேவன் நினைக்கும்படி செய்கின்றவன்போல அந்தச்சகுனியைப் பார்த்து, 'கூத்திரிய தர்மத்தில் நிலைபெற்று யுத்தஞ்செய். ஆண்பிள்ளையாயிரு. ஏ! மூட! கெட்டபுத்தியுள்ளவனே! ஸபையில்பாச்சிகைகளைக் கையில் எடுத்துக்கொண்டு அப்பொழுது பேசினாயன்றோ? அந்தச் செய்கையின் பயனை இப்பொழுது அடைவாயாக. எவர்கள்


முற்காலத்தில் எங்களைப் பார்த்துப் பரிஹவித்தார்களோ அந்தத் துராத்மாக்கள் கொல்லப்பட்டார்கள். குலத்துக்குக் கொள்ளியான தூர்யோதனனும் அவனுக்கு மாதலனான நீயும் மிகுந்திருக்கிறீர்கள். நன்றாக அடிக்கக்கூடிய தடியினால் பழத்தை மரத்தினின்று அடித்துத் தள்ளுவதுபோல கூர்ரத்தினால் உன் தலையை இப்பொழுது அறுத்துக் கீழே தள்ளப்போகிறேன்' என்று நிந்தித்துக் கூறினான். மஹாராஜரே! மஹாபலசாலியும் யுத்தத்தில் திறமைவாய்ந்தவனுமான ஸஹதேவன் இவ்வாறு சொல்லி விட்டு அதிகக்ரோதமுள்ளவனாக வேகத்தோடு அவனை எதிர்த்துச் சென்றான். பகைவர்களால் எவ்விதத்தினாலும், அவமதிக்கத்தகாதவனும் யுத்தவீரர்களுக்குத் தலைவனுமான ஸஹதேவன் எதிர்த்துச் சென்று வில்லைத் திடமாக இழுத்துக் குரோதத்தினால் மிகவிளங்கிக் கொண்டு சகுனியைப் பத்துப்பாணங்களாலும் அவனுடைய குதிரைகளை நான்கு பாணங்களாலும் அடித்து, குடையையும் கொடியையும் வில்லையும் வெட்டி, வரிமம்மம்போலக் கர்ஜித்தான். ஸஹதேவனால் கொடியும் வில்லும் குடையும் அறுக்கப்பட்டசகுனி, அனைகபாணங்களால் எல்லாமர்மஸ்தானங்களிலும் அடிக்கப்பட்டவனாகச் செய்யப்பட்டான். மஹாராஜரே! பிறகு, ப்ரதாபசாலியான ஸஹதேவன் மறுபடியும் அணுகமுடியாத சரமாரியைச் சகுனியின்மீது பிரயோகித்தான். பிறகு, கோபங்கொண்ட ஸுபலனுடைய புத்திரனான சகுனியுத்தத்தில் மாத்ரீபுத்திரனான ஸஹதேவனைப் பொன்னணியணிந்த பிராஸத்தினால் கொல்லஎண்ணி ஒருவனாகவே சீக்கிரமாக எதிர்த்தான். மாத்ரீபுத்ரன் உயர எடுக்கப்பட்ட அவனுடைய அந்தப்ராஸத்தையும் மிகஉருட்சியாயுள்ள இருகைகளையும் யுத்தமுனையில் மூன்று பல்லங்களால் ஒரேஸமயத்தில் அறுத்து யுத்தமத்தியில் விரைவாக உரக்கக்கர்ஜித்தான். பிறகு, சுறுசுறுப்பாகக் கார்யங்களைச் செய்வனான ஸஹதேவன் அவதானத்துடன் பிரயோகிக்கப்பட்டதும் பொற்கட்டுக்களமைந்ததும் திடமானஉருக்கினால் செய்யப்பட்டதும் கவசங்களையெல்லாம் உடைத்து அப்புறம் செல்லுகின்றதுமான ஒருபல்லத்தினால் அவனுடைய தலையைச் சரீரத்தினின்று அறுத்தான். ஸுபலனுடைய புத்திரனான சகுனியுத்தத்தில் பாண்டவனால் நன்கு எய்யப்பட்டதும் ஸ்வர்ணத்தினால் அலங்கரிக்கப்பட்டதும் ஸூர்யன்போலப் பிரகாசிக்கின்றதுமான ஒருபாணத்தினால் தலை அறுக்கப்பட்டுப் பூமியில் விழுந்தான். கோபங்கொண்ட அந்தப் பாண்டுநந்தனன் கௌரவர்களுடைய அநியாயத்திற்கு எது மூலமோ அந்தச்சகுனியினுடைய

தலையை வேகமுள்ளதும் தங்கக்கட்டுக்களுள்ளதும் சாணையில் தீட்டப்பட்டதுமான ஒரு பாணத்தினால் அறுத்தெறிந்தான். வீரனை ஸஹதேவன், நன்றாக உருண்டவடிவமுள்ள இருகைகளையும் அறுத்தான். அரசரே! பிறகு, இரத்தத்தினால் நனைக்கப்பட்டதும் மிகநடுக்கமுற்றதும் கோரரூபமுள்ளதுமான காந்தாரராஜனுடைய தலையானது உத்தமமான ரதத்தினின்று கீழேவிழுந்தது. தலை அறுக்கப்பட்டவனும் பூமியில்படுத்திருப்பவனும் உதிரத்தினால் நனைக்கப்பட்ட சரீரத்தையுடையவனுமான சகுனியைப்பார்த்து உம்மைச்சேர்ந்த யுத்தவீரர்கள் பயத்தினால் பலம்போனவர்களாகி, ஆயுதங்களைப் பிடித்தவர்களாயிருந்தும் திக்குக்களில் ஓடினார்கள். முறிய அடிக்கப்பட்ட ரதிகர்களும் குதிரைகளும் யானைகளும் காலாட்களும், கௌரவர்களோடுகூடி வாய் வறண்டவர்களாகவும் பிரஜைஞாயற்றவர்களாகவும் காண்டவத்தினது சத்தத்தினால் நன்றாக அடிக்கப்பட்டவர்களாகவும் பயத்தினால் பீடிக்கப்பட்டவர்களாகவும் ஓடினார்கள். பாரதரே! பிறகு, யுத்தத்தில் அதிக ஸந்தோஷமுள்ளவர்களான கேசவருடன்கூடின பாண்டவவீரர்கள் ரதத்தினின்று சகுனியை விழும்படி செய்து உத்ஸாஹத்துடன் ஸைனிகர்களை ஸந்தோஷிக்கச்செய்துகொண்டு சங்கங்களை முழக்கினார்கள். யுத்தத்தில் அந்த ஸஹதேவனைக்கண்டு அனைவர்களும், 'வீர! வஞ்சனைசெய்கின்றவனும் மஹாபலசாலியுமான சகுனி புத்திரனுடன் யுத்தத்தில் உன்னால் பாக்கியத்தினால் கொல்லப்பட்டான்' என்று சொல்லிப் புகழ்ந்தார்கள்.

சல்யவதபர்வம் முற்றிற்று.

இருபத்தேட்டாவது அத்யாயம்.

ஹ ர த ப் ர வே ச ப ர் வ ம்.



(மீ தந்திருகீகிற ஸேனையையும் பாண்டவர்கள் கொன்றதும், துர்யோதனன் ஓடநிச்சயித்ததும்.)

மஹாராஜரே! பிறகு, சகுனியை அனுஸரித்து வந்திருக்கிற வீரர்கள், கோபங்கொண்டவர்களாக யுத்தத்தில் உயிரைவிடத் துணிந்து பாண்டவர்களைச் சூழ்ந்துகொண்டார்கள். ஸஹதேவனுடைய ஜயத்தில் முயற்சியுள்ள அர்ஜுனனும், தேஜஸ்வியும் கோபமுள்ள ஸர்ப்பம்போன்ற காட்சியுள்ளவனுமான பீமஸேனனும், அவர்களை

எதிர்த்தார்கள். தனஞ்சயன், சக்திகளையும் ரிஷ்டிகளையும் ப்ராஸங்களையும் கையில் கொண்டவர்களும் ஸஹதேவனைக் கொல்ல எண்ணங் கொண்டவர்களுமான அவர்களுடைய எண்ணத்தைக் காண்டவத்தினால் வீணாகச் செய்தான். அவன், எதிர்த்து ஓடிவருகின்ற யுத்தவீரர்களுடைய ஆயுதங்களைப்பிடித்த கைகளையும் தலைகளையும் குதிரைகளையும் பல்லங்களால் அறுத்தான். ஸஞ்சரிக்கின்ற வனும் உலகத்தில் ஒப்பற்ற வீரனுமான ஸவ்யஸாகியினால் அடிக்கப்பட்ட அந்தக்குதிரைகள் உயிரை இழந்து பூமியில் விழுந்தன. பிறகு, உம்முடையபுத்திரான தூர்யோதனராஜன் தன்னுடைய சேனையின் நாசத்தைக்கண்டு, கோபமூண்டு, கொல்லப்பட்டவைகள் போக மிகுந்திருக்கிற அனேக ரதக்கூட்டங்களையும் யானைகளையும் குதிரைகளையும் நாற்புறங்களிலுமிருக்கிற காலாட்களையும் ஒன்று சேர்ந்துத் துக்கத்தில் அமிழ்ந்தவர்களான அனைவர்களையும் பார்த்து இந்த வார்த்தையை உரைக்கலானான். 'ஸுஹருத்துக்களுடைய கூட்டத்துடன் கூடின எல்லாப் பாண்டவர்களையும் நாசஞ்செய்து சேனையுடன்கூடின பாஞ்சால ராஜகுமாரான திருஷ்டத்யும்னையும் யுத்தத்தில் அணுகி எதிர்த்துக்கொன்று சீக்கிரமாகத் திரும்புங்கள்' என்றான். யுத்தத்தில் அடங்காதமதங்கொண்டவர்களான அவர்கள் உமது புத்ரனுடைய வசனத்தைத் தலையினால் ஏற்றுக்கொண்டு அவனுடைய கட்டளையினால் யுத்தத்தில் பார்த்தர்களை எதிர்த்தார்கள். பாண்டவர்கள் பெரும்போரில் விரைவாக எதிர்த்துவருகின்றவர்களும் கொல்லப்பட்டவர்கள்போக மிகுந்திருப்பவர்களுமான அவர்களின்மீது ஸர்ப்பம்போன்ற பாணங்களை இறைத்தார்கள். பரதர்களுள் சிறந்தவரே! அந்தச்சேனையானது யுத்தத்தையடைந்து மஹா பலசாலிகளால் ஒரு முகூர்த்தகாலத்தில் வதஞ்செய்யப்பட்டது; ரக்ஷகளை அடையவில்லை. கவசம்பூண்ட அந்தச்சேனையானது பயத்தினால் ஓடுவதாகி நிலைபெறவில்லை. நான்குபக்கங்களிலும் ஓடுகின்ற குதிரைகளால் சேனையில் உண்டுபண்ணப்பட்ட புழுதியினால் யுத்தரங்கமானது மூடப்பட்டிருக்குந்தருணத்தில், யுத்தத்தில் திக்குக்களாவது திக்குக்கோணங்களாவது அறியப்படவில்லை. பாரதரே! பிறகு, அநேக ஜனங்கள் பாண்டவர்களுடைய சேனையினின்று புறப்பட்டு யுத்தத்தில் உம்மைச் சேர்ந்தவர்களை ஒருமுகூர்த்த காலத்திற்குள் எதிர்த்து அடித்தார்கள். பாரதரே! பிறகு, உம்முடைய அந்தச் சேனையானது மிகுதி இல்லாததாகியது. பாரதரே! பிரபுவே! ஒன்றுகூடியிருக்கிற உமது புத்திரனுடைய அப்படிப்பட்ட பதினோர் அக்ஷௌஹிணிகள்

பாண்டவர்களாலும் ஸ்ருஞ்சயர்களாலும் யுத்தத்தில் கொல்லப்பட்டன. அரசரே! மஹாத்மாக்களான உம்மைச்சேர்ந்த அந்த அனேக அரசர்களில் மிகவும் காயப்படுத்தப்பட்டவனான துரியோதனன் ஒருவனே காணப்பட்டான். மஹாராஜரே! பிறகு, எல்லா யுத்தவீரர்களாலும் விடுபட்டவனும் சேனைகளையும் வாகனங்களையும் இழந்தவனுமான துரியோதனன், எல்லாத்திசைகளையும் சூன்யமான பூமியையும் கண்டும், யுத்தத்தில் ஸந்தோஷமுள்ளவர்களும் எல்லாவிதத்தினாலும் வித்திபெற்றவர்களும் எல்லாப் பக்கங்களிலும் கர்ஜிக்கின்றவர்களுமான பாண்டவர்களைப் பார்த்தும், மஹாத்மாக்களான அந்தப் பாண்டவ வீரர்களுடைய பாணசப்தத்தினாலுண்டான பேரொலிகளையும் கேட்கும் மதிமயக்கமடைந்து ஓடுவதில் எண்ணங்கொண்டான்” என்று கூறினான்.

இருபத்தொன்பதாவது அத்தியாயம்.

ஹ ர த ப் ர லே வ ச ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(பாண்டவர்களால் ஸஹாயர்கள் கொல்லப்பட்ட துரியோதனன் கதாயுத்தத்தை எடுத்துக்கொண்டு மடுவுக்குச்சேன்றதும், ஸஞ்சயனைக் கொல்ல முயன்ற ஸாத்யகீயை வியாஸர் தடுத்ததும், துரியோதனன் ஸஞ்சயன் வழியாகத் தந்தைக்குச் செய்தி அனுப்பி மடுவிலிறங்கி ஜலஸ்தம்பனம் செய்ததும், அஸ்வத்தாமா முதலியோர் துரியோதனன் மடுவிலிறங்கியதுகேட்டுப் புலம்பிப் பாசறைக்கு மீண்டதும், வேலைக்காரர்கள் முதலியவர்களும் யுயுத்ஸுவும் ராஜபத்னிகளை நகருக்கழைத்துச் சென்றதும்.)

திருதராஷ்டிரன், “ஸுத! என்னுடைய சேனையானது கொல்லப்பட்டுப் பாசறையானது மிச்சமில்லாததாகச் செய்யப்பட்ட பொழுது பாண்டவர்களுடைய சேனையில் எது மிகுதி இருந்தது? ஸஞ்சய! நீ ஸமர்த்தனன்றோ? வினவுகின்ற எனக்கு இதனைச் சொல்வாயாக. கர்வமுள்ளவனும் பூமிக்கு நாதனும் ஸஹாயமில்லாதவனும் என் குமாரனுமான அந்தத்துரியோதனன் அப்படிப்பட்ட சேனையின் நாசத்தைக்கண்டு என்னசெய்தானென்பதையும் எனக்கு உரைப்பாயாக” என்று வினவ, ஸஞ்சயன் சொல்லலானான்.

“அரசரே! யுத்தத்தில் த்ருஷ்டத்யும்னன் எந்தப்பாண்டவர்களுடைய பெரும்படையை அடைந்து ஸன்னத்தனாக நின்றானே

அந்தப்படையில் இரண்டாயிரம்ரதங்களும் எழுநூறுயானைகளும் ஐயாயிரம்குதிரைகளும் பதினாயிரம்காலாட்களும் மிகுந்திருந்தன. பரதர்களுள் சிறந்தவரே! பிறகு, ரதிகர்களுள்சிறந்தவனும் ஏகாகியும் அரசனுமான தூர்யோதனன், யுத்தத்தில் உதவியாயிருப்பவன் ஒருவனையும் காணவில்லை. பரதர்களுள்சிறந்தவனான அவன் தன்னுடையசேனை அழிந்ததையும் பகைவர்கள் கர்ஜிக்கின்றதையும் கண்டு மதிமயக்கத்தால் நன்கு கவரப்பட்டவனானான் ; கொல்லப்பட்ட தன்னுடைய குதிரையைவிட்டுப்பயந்து கீழ்த்திசையேநோக்கி ஓடினான். பதினேர் அக்ஷௌஹிணிசேனைக்கு நாதனாக இருந்தவனும் பராக்கரமமுள்ளவனும் உம்முடைய குமாரனுமான தூர்யோதனன் கதாயுதத்தை எடுத்துக்கொண்டு காலால்நடந்து ஒரு மடுவைக்குறித்துப் புறப்பட்டான். பிறகு, தூர்யோதனராஜன் கால்களாலேயே சிறிதுதூரம் சென்று தார்மிகரும் புத்திசாலியுமான விதுரருடைய வசனத்தை நினைத்தான். பேரறிவாளரான விதுரர் நமக்கும் எல்லா க்ஷத்திரியர்களுக்கும் நேர்ந்திருக்கிற இந்தப் பெரியவிசனத்தை நிச்சயமாக முந்தியே கண்டறிந்தார். அரசரே! சேனையின் நாசத்தைக்கண்டு துக்கத்தினால் மனம் மிகவாட்டப்பட்டவனும் அரசனுமான தூரியோதனன் பதினேர்அக்ஷௌகிணிசேனைக்கு நாதனாயிருந்தும் இப்பொழுது இவ்வாறு சிந்தையுள்ளவனாகவும் மடுவில்பிரவேசிக்க எண்ணங்கொண்டவனாகவும் மிக்கவிசனத்தை அடைந்தான். தெய்வமானது அதிகபலமுள்ளதன்றோ? மஹாராஜரே! திருஷ்டத்யும்னனை முன் செல்பவனாகக்கொண்ட பாண்டவர்களோ மிக்ககோபமுற்றவர்களாக உமதுபடையைநோக்கி எதிர்த்து விரைவாகச்சென்றார்கள். சக்திகளையும் ரிஷ்டிகளையும் ஈட்டிகளையும் கையிற்கொண்டவைகளும் நேரில் கர்ஜிக்கின்றவைகளுமான சேனைகளுடைய எண்ணத்தை அர்ஜுனன் காண்டவத்தினால் வீணாகச்செய்தான். மந்திரிகளோடும் உறவினர்களோடும்சூடின அந்தப்படைகளைக் கூர்மையுள்ளபாணங்களால் கொன்று, வெண்ணிறமுள்ள குதிரைகள் பூட்டிய ரதத்திலிருந்துகொண்டு அர்ஜுனன் மிகவிளங்கினான். குதிரைகளோடும் ரதங்களோடும் யானைகளோடுஞ் சகுனிகொல்லப்பட்டவுடன், உம்முடையபடையானது வெட்டப்பட்டபெருங்காடுபோலாயிற்று. அரசரே! தூர்யோதனனுடைய அனைகலக்ஷக்கணக்கான படையில் வீரரான துரோணபுத்ரரையும் அவ்வாறே க்ருதவர்மாவையும் கௌதமகுமாரரான க்ருபரையும் அரசனான உமது குமாரனையும் தவிர வேறு ஒரு மஹாரதன் உயிரோடிருப்பவனாகக் காணப்பட

வில்லை. த்ருஷ்டத்யும்னனோ என்னைப்பார்த்துச் சிரித்துக்கொண்டு ஸாத்யகியைநோக்கி, 'இவனைப்பிடிப்பதினால் யாதுபயன்? இவன் உயிரோடிருப்பதினால் பிரயோஜனமில்லை' என்றுகூறினான். த்ருஷ்டத்யும்னனுடைய வசனத்தைக்கேட்டு அப்பொழுது மஹாரதனான ஸாத்யகி கூர்மையானகத்தியைஎடுத்து என்னைக்கொல்வதற்குமுயன்றான். மஹாப்ராஜ்ஞான ஸ்ரீ வ்யாஸர் அவனருகில்வந்து 'ஸஞ்சயனை உயிரோடு விட்டுவிடு; இவனை எவ்விதத்தினாலும் கொல்லலாகாது' என்றுசொன்னார். வியாஸருடையவசனத்தைக்கேட்டு, சினியின் பேரனான ஸாத்யகி என்னை விட்டுவிட்டு, பிறகு, கைகளைக்குவித்துக்கொண்டு, 'ஸஞ்சய! க்ஷேமமாகச்செல்' என்று சொன்னான். அரசரே! அவனால் அனுமதிக்கொடுக்கப்பட்ட நான் கவசத்தைக் கழற்றி வைத்து சஸ்திரத்தையிழந்து ரக்தத்தினால் நனைக்கப்பட்டு ஸாயங்காலத்தில் நகரத்தைக்குறித்துப் புறப்பட்டுவந்த அந்தவழியில், ஒருகுரோசதூரம் ஓடினவனும் கதையைக் கையில்பிடித்து நிற்பவனும் நன்றாக அடிக்கப்பட்டவனும் தனியாயிருப்பவனுமான தூர்யோதனனைக் கண்டேன். அவன் கண்களில் நீர்ததும்ப என்னைப்பார்ப்பதற்குச் சக்தியற்றவனானான். அவ்விதம் தீனாக இருக்கிறஎன்னைப் பார்த்துவிட்டுப் பக்கத்தில் பார்த்தான். துக்கிக்கின்றவனும் யுத்தத்தில் ஏகாகியாயிருப்பவனுமான அந்தத் தூர்யோதனனைக்கண்டு நானும் அதிகதுக்கத்தினால் மூடப்பட்டவனாக ஒரு முகூர்த்தகாலம் பேசுவதற்குச் சக்தியற்றவனானேன். அரசரே! பூரிக்குநாதரே! எவனால் ஆயிரம் ரத்னங்களிழைத்த கிரீடங்களுடன்கூடியவர்களான பட்டாபிஷேகம்செய்யப்பெற்ற மன்னர்களிடமிருந்து கப்பம்முழுவதும் வாங்கப்பட்டுத் தன்அரண்மனையில் கொண்டுவிடப்பட்டதோ, எவன்நிமித்தமாக முற்காலத்தில் கர்ணன் ஒருவனால் நான்குஸமுத்திரங்களையும் கடைசிஎல்லையாகக்கொண்டதும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான பூமியானது கப்பங்கொடுக்கும்படி செய்யப்பட்டதோ, எவனுடைய கட்டளையானது கர்ணனாலேயே அயல்நாடுகளில் பரவச்செய்யப்பட்டதோ, ஆனை செலுத்துபவனும் அரசனுமானஎவனுக்குச் சஸ்திரங்களில் சிரமம் உண்டாகவில்லையோ, எவன்ஹஸ்தினாபட்டணத்திலிருந்துகொண்டே ஐசுவர்யத்தினால் குபேரனையும் மதிக்காமல் ராஜ்யத்தைக்ஷேமமாயும் பகைவர்களில்லாததாயும் பரிபாலித்துவந்தானோ, எவனுக்கு ஒரு மாளிகையினின்று மற்றொருமாளிகைக்குச்செல்வதற்கும்அவ்வாறே தேவாலயப்பிரதேசத்தில்செல்வதற்கும் வழியானதுபொன்னுலமைக்

கப்பட்டிருந்ததோ, பூமிக்குஇறைவனான எவனுடையபிரயாணகாலத் தில் தனிகர்களுடையவீடுகள் கொடித்துணிகளால் ஸூர்யகிர ணங்கள் மறைக்கப்பெற்றனவும் உயரஎடுத்துக்கட்டப்பட்ட தோர ணங்களால் பிரகாசிக்கின்றனவும் ஆயினவோ, * இந்திரனுக்கொப் பானவனும் பலசாலியுமான எந்தத்தூர்யோதனன் ஐராவதத்துக்கு ஒப்பான சிறந்தயானையின்மீதேறிக்கொண்டு அளவற்றசெல்வத்தோடு செல்வானே, அந்தத்தூரியோதனன் எல்லாஅங்கங்களும் மிகக்காயப் படுத்தப்பட்டிக் கால்களாலேயே தரையில் தனியாகநிற்பதைக்கண்டு எனக்கு அதிகமான வருத்தம்உண்டாயிற்று.பூமிக்குநாதரே!ஐகந்நாத னான இப்படிப்பட்ட அந்தத் தூர்யோதனனுக்கும் இப்பொழுது நிக ரில்லாத ஆபத்து உண்டாகிவிட்டது.விதியே மிகவலிதன்றே?பிறகு, அப்பொழுது என்னைப்பிடித்தது, வியாஸருடையகிருபையினால் உயி ரோடு யுத்தத்தினின்று விடுதலடைந்தது, இவை எல்லாவற்றையும் அந்தத் தூர்யோதனனிடம் நான் சொன்னேன். அவன் ஒரு முகூர்த்தகாலம்போல் ஆலோசித்துப் பின்பு தெளிவையடைந்து, பிறகு தன்னுடைய பிராதாக்களைப்பற்றியும் எல்லாச்சேனைகளைப் பற்றியும் என்னை வினவினான். அஃது அனைத்தையும் நேரில்கண்ட வனான நான் எல்லாப்பிராதாக்களும் கொல்லப்பட்டார்களென்பதை யும் சேனைமுழுதும் நாசஞ்செய்யப்பட்டதென்பதையும் அந்தத் தூர் யோதனனுக்குச் சொன்னேன். அரசரே! கிருஷ்ணத்தைவபாயனர் போருக்குப் புறப்பட்ட ஸமயத்தில் என்னைநோக்கி, 'உன்னைச்சேர்ந்த வர்களில் மூன்று ரதிகர்கள்தாம் மிகுதியாக இருக்கப்போகிறார்கள்' என்று கூறினர். உம்முடைய புத்தூரனான அந்தத்தூர்யோதனன் பெருமூச்சுவிட்டு அடிக்கடி ஆலோசித்து என்னைக்கையினால்தொட் டிக் கூறலானான். 'ஸஞ்சய! இந்தயுத்தத்தில் உன்னைத்தவிர வேறு ஒருவன் உயிரோடிருக்கவில்லை. உன்னைத்தவிர இரண்டாமவனை இச்சமயத்தில் நான் காணவில்லை. பாண்டவர்கள் துணைவர் களுடன் சேர்ந்திருக்கின்றார்கள். ஸஞ்சய! பிரபுவும் அறிவே கண்ணாகவுடையவருமான திருதராஷ்டிரராஜரிடம், 'உமது புத்தூர னான தூர்யோதனன் மடுவில்பிரவேசித்துவிட்டான்' என்று சொல். பாண்டவர்களால் ராஜ்யமானது கவர்ந்துகொள்ளப்பட்டிருக்கும் தருணத்தில், அப்படிப்பட்ட நண்பர்களாலும் புத்தூரர்களாலும் பிரா தாக்களாலும் விடப்பட்டவனான என்னைப்போன்றவன் எவன்தான் உயிரோடிருப்பான்? மஹாயுத்தத்தினின்று நானும் விடுபட்டேனென்

* ஒருசொல் விடப்பட்டது.

பதையும் அதிகமாகக் காயப்படுத்தப்பட்டிருக்கின்ற நான் ஒருவருக்கும் தெரியாமல் தண்ணீர் நிறைந்த இந்தமடுவில் உயிரோடு மறைந்திருக்கிறேனென்பதையும் இந்த எல்லா விஷயங்களையும் உரைப்பாயாக' என்றான். மஹாராஜரே! இவ்வாறு சொல்லிவிட்டு அந்தப்பெரிய மடுவில் பிரவேசித்தான். மனிதர்களுக்கு அதிபதியான தூர்யோதனன் மாயையினால் ஜலத்தை ஸ்தம்பனம்செய்தான். அவன் மடுவில் பிரவேசித்தவுடன், ஒருவனான நான் அந்த இடத்துக்குவந்தவர்களும் களைத்த வாகனங்களுடன் கூடியவர்களும் பாணங்களால் காயப்படுத்தப்பட்டவர்களும் ஒன்றுசேர்ந்தவர்களுமான சரத்வானுடைய குமாரரும் வீரருமான கிருபர், ரதிகர்களுள் சிறந்தவரான அஸ்வத்தாமா, போஜனான கிருதவர்மா இந்த மூன்று ரதிகர்களையும் கண்டேன். அவர்களெல்லாரும் என்னைக்கண்டுவினரவாகக் குதிரைகளைத் தூண்டினார்கள். அருகில்வந்து, 'ஸஞ்சய ! பாக்கியத்தினால் உயிருடனிருக்கிறாய்' என்று என்னைப்பார்த்துச் சொன்னார்கள். 'ஸஞ்சய ! நம்முடைய அரசனான தூர்யோதனன் உயிரோடு இருக்கிறானா?' என்று அவர்களனைவரும் உமது புத்திரனைப்பற்றி என்னை வினவினார்கள். அப்போது நான், 'அரசன் ஷேமமாக இருக்கிறான்' என்பதை அவர்களுக்குக்கூறி என்னிடத்தில் தூர்யோதனன் சொல்லியது அனைத்தையும் சொன்னேன். ராஜாவான தூர்யோதனன் எந்தமடுவில் பிரவேசித்தானோ அந்தமடுவையும் நான் சொன்னேன். அரசரே! அஸ்வத்தாமாவோ, அப்படிப்பட்ட என்னுடையவசனத்தைக்கேட்டுப் பெரிதான அந்தமடுவைப் பார்த்து, 'அந்தோ ! இச்செய்கை நிந்திக்கத்தக்கது. அந்தத்தூர்யோதனராஜன் எங்களை உயிரோடு இருப்பவர்களாக அறியவில்லை. நாம் அந்தத்தூர்யோதனனோடு சேர்ந்து பகைவர்களை எதிர்த்து யுத்தம்செய்வதில் போதுமான ஸாமார்த்திய முடையவர்களன்றோ?' என்று தீனமாகப் புலம்பினார். ரதிகர்களுள் சிறந்தவர்களான அந்த மஹாரதர்கள் அவ்விடத்தில் நெடுநேரம் புலம்பி யுத்தரங்கத்தில் பாண்டவர்களைக்கண்டு வேகமாக ஓடினார்கள். மாண்டவீரர்கள் போக மிகுந்திருப்பவர்களான அந்த மூன்று ரதிகர்களும் நன்கு அலங்கரிக்கப்பட்ட கிருபருடைய தேரில் என்னை ஏற்றி வைத்துக்கொண்டு சேனை தங்கியிருக்கும்படித்தை வந்தடைந்தார்கள். அந்தப் பாசறையில் ஸூர்யனும் அஸ்தமித்திருக்கும் ஸமயத்தில் அங்குள்ள சேனைக்கூட்டங்கள் கலைந்துபோயின. உமது புத்ரர்களுடைய நாசத்தைக்கேட்டு எல்லாரும் புலம்பினார்கள். மஹாராஜரே! பிறகு, மங்கையர்களுக்குப் பாதுகாவலாயிருந்த வயதுமுதிர்ந்த மனிதர்

கள் ராஜபத்தினிகளை அழைத்துக்கொண்டு பட்டணத்தைக் குறித்துச் சென்றார்கள். அந்தப்பட்டணத்தில் கௌரவசேனையின் அழிவைக்கேட்டுப் பற்பலவிதமாகக் கூச்சலிடுகின்றவர்களும் நான்கு பக்கங்களிலும் அழுகின்றவர்களுமான மாதர்களுடைய பேரொலியானது தோன்றியது. வேந்தரே! பிறகு, அந்த ஸ்திரீகள் அடிக்கடி அழுதுகொண்டும் அன்றில்கள்போலச் சப்தத்தினால் பூமண்டலத்தை ஒலிக்கும்படிசெய்துகொண்டும் விரல்களாலும் கைகளாலும் தலைகளில் அடித்துக்கொண்டார்கள். அப்பொழுது, ஆங்காங்கு புலம்புகின்ற ஸ்திரீகள் தலைமயிர்களைப் பறித்தெறிந்தார்கள். அரசரே! அவ்விடத்தில், ஆ! ஆ! என்னும் கூச்சலோடு மார்பில் அடித்துக்கொள்ளுகின்ற பெண்டிர்கள் துக்கித்துக்கொண்டே அலறி அழுதார்கள். பிறகு, துரியோதனனுடைய மந்திரிகள் கண்ணீரால் குரல்தடைப்பட்டவர்களாகவும் மிக்கதுன்பமுள்ளவர்களாகவும் ராஜபத்தினிகளை அழைத்துக்கொண்டு நகரத்தைக்குறித்துச்சென்றார்கள். அரசரே! கையில் பிரம்புபிடித்தவர்களான வாயில்காப்போரும் அரசர்மனைவியர்களை ரக்ஷிக்கின்றவர்களும் மாசற்ற சிறந்தவிரிப்புக்களுள்ளபடுக்கைகளை எடுத்துக்கொண்டு நகரத்தைக்குறித்து விரைவாகச் சென்றார்கள். மற்றவர்கள்பெண்கோவேறுகழுதைகள்பூட்டினதேர்களில் ஏறிக்கொண்டும் தத்தம்மனைவிகளை அழைத்துக்கொண்டும் நகரத்தைக்குறித்துச்சென்றார்கள். மஹாராஜரே! அரசன்மனைகளில் வலித்த எந்தஸ்திரீகள் முன்பு ஸூரியனாலும் பார்க்கப்பட்டவர்களல்லரோ பட்டணத்தைக்குறித்துச்செல்லுகின்ற அந்தஸ்திரீகளை (இப்பொழுது ஸாதாரண) ஜன்ங்களும் கண்டார்கள். பரதர்களில் சிறந்தவரே! மெல்லியதன்மையுள்ளவர்களான அந்தப்பெண்கள் கணவர்களும்பந்துக்களும் கொல்லப்பெற்றவர்களாக நகரத்தேநோக்கி விரைவாகச் சென்றார்கள். *மாட்டிடையன்ஆட்டிடையன் வரையிலுள்ளமனிதர்கள் எல்லாரும் பீமஸேனனிடத்திலிருந்துண்டான பயத்தினால் பீடிகப்பட்டவர்களாகிப் பரபரப்புடன் நகரத்தைக்குறித்து ஒடிக்கொண்டேசென்றார்கள். மேலும், இவர்களுக்குப் பார்த்தர்களிடத்திலிருந்து மிக்ககொடியதும் அதிகமுமானபயம் உண்டாயிற்று. அப்பொழுது, ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே நகரத்தேநோக்கி ஒடினார்கள். அவ்வண்ணம் மிகவும் பயங்கரமாக அப்படி ஒடிக்கொண்டிருக்கும்போது, சோகத்தினால் மிக்கமதிமயக்கங்கொண்ட யுயுத்ஸாவும் அந்தச்சமயத்திற்கேற்ற விஷயத்தை ஆலோசிக்க

* இவர்கள் வெளியிலேயே வசிப்பவர்களென்பது.

லானான். 'பயங்கரமானபராக்கிரமமுள்ள பாண்டவர்களால் யுத்தத்தில் பதினேர் அக்ஷௌஹிணி ஸேனைகளுக்கு நாதனான துர்யோதனன் ஜயிக்கப்பட்டான். இவனுடைய ஸஹோதரர்களும் நாசம்செய்யப்பட்டார்கள். பீஷ்மரையும் த்ரோணரையும் தலைவர்களாகக்கொண்ட கௌரவர்களனைவரும் கொல்லப்பட்டார்கள். நான் ஒருவன்மாத்திரம் தற்செயலாகப் பாக்கிய வசத்தினால் ஆபத்தினின்று விடுபட்டேன். எல்லாச்சேனைகளும் பாசறையினின்று நாற்புறங்களிலும் ஒடிவிட்டன. நாதனை இழந்தவர்களும், பராக்கிரமமற்றவர்களும், முன் பார்க்கப்படாதவர்களும், துக்கத்தினால் பீடிக்கப்பட்டவர்களும், பயத்தினால் கலக்கமுற்ற கண்களையுடையவர்களுமான (போர்வீரர்கள்) மான்கள்போல மிக்கபயத்தை அடைந்தவர்களாகிப் பத்துத்திசைகளையும் பார்த்துக்கொண்டு இங்கும் அங்கும் ஓடுகிறார்கள். துர்யோதனனுடைய மந்திரிகளில் மிகுந்திருந்தவர்கள் ராஜபத்தினிகளை அழைத்துக்கொண்டு நகரத்தைக்குறித்துப் பிரயாணமானார்கள். பிரபுவே! யுதிஷ்டிரரையும் அவ்வாறே வாஸுதேவரையும் அனுமதி கேட்டுக்கொண்டு அவர்களோடு ஹஸ்தினாபுரத்தில் பிரவேசிப்பது இந்தச்சமயத்துக்கு உரியதென்று நான் எண்ணுகிறேன்' என்று மிக்கபுஜபலமுள்ள யுயுத்ஸு இவ்விதம் இந்தவிஷயத்தைக் கிருஷ்ணர்ஜானர்களிருவரிடத்திலும் தெரிவித்தான். தோள்வலிமிக்கவரும் எப்போதும் தீனர்களின் நிலைமையை அறிந்தவருமான யுதிஷ்டிரராஜர் அவன்விஷயத்தில் பிரீதியுள்ளவரானார். வேர்யாபுத்திரனான அந்தயுயுத்ஸுவை ஆலிங்கனஞ்செய்து (நகரத்துக்குப்போகும்படி) அனுமதிக்கொடுத்தார். பிறகு, அவன் ரதத்திலேறிக்கொண்டு குதிரைகளை விரைவாக ஓட்டினான். ராஜபத்தினிகளை நகரத்தைக்குறித்துப் போகும்படி செய்தான். அவன் கண்ணீரினால் குரல்தடுக்கப்பட்டவனாகவும், கண்களில் நீர்ததும்புகின்றவனாகவும், ஸூர்யன் அஸ்தமிக்கையில் அவர்களுடன் ஹஸ்தினாபுரத்தில் விரைவாகப் பிரவேசித்தான். அரசனுடையபக்கத்திலிருந்து வெளியில் வருகின்றவரும் சோகத்தினால் அறிவழிந்தவரும் பேரறிவாளரும் நீர்நிரம்பின கண்களையுடையவருமான விதுரரைக் கண்டான். உண்மையானதெரியமுள்ள விதுரர் எதிரில் வணங்கிநிற்கும் அந்த யுயுத்ஸுவை நோக்கிக் கூறலானார். 'புத்ர! கௌரவர்களுக்கு க்ஷயத்தை உண்டு பண்ணினதும் நடந்ததுமான இந்தயுத்தத்தில் நீ பாக்கியத்தினால் உயிரோடிருக்கிறாய். அரசனோடு பிரவேசிக்காமல் நீ மாத்திரம் ஏன்


இங்குவந்தாய்? இதன் காரணமனைத்தையும் விஸ்தாரமாகச் சொல்வாயாக' என்று வினவினார். ய்யுத்ஸு, 'அந்தயுத்தத்தில் ஞாதி களோடும் புத்திரர்களோடும் பந்துக்களோடும் சகுணிகொல்லப்பட்ட வுடனே, மாண்டதுபோக மிகுந்திருக்கிற பரிவாரங்களுடன் கூடின துர்யோதனராஜன், பிறகு, தன்னுடைய குதிரையை விட்டு விட்டுப் பயத்தினால் கிழக்குத்திக்கை நோக்கி ஓடினான். அரசன் சேனைகள் இருக்கும் இடத்தை விட்டு ஓடினவுடன், எல்லாம் பயத்தினால் வியா கூலமடைந்து நகரத்தை நோக்கி ஓடின. பிறகு, அதிகாரிகள் அரச னுடைய மனைவிகளும் அவனுடைய பிராதாக்களின் மனைவி களுமாகிய அனைவரையும் வாகனங்களில் ஏற்றி வைத்துக் கொண்டு பயத்தினால் ஓடினார்கள். பிறகு, நான் கேசவருடன் கூடின அரச றான தர்மநந்தனரை அனுமதி கேட்டுக் கொண்டு உலகத்தாரால் ஏற் படக்கூடிய நிந்தையைப் பரிகரித்துக் கொண்டவனாகி ஹஸ்தினாபட்ட ணத்தில் பிரவேசித்தேன்' என்றான்.

எல்லா தர்மங்களையும் அறிந்தவரும் அளவிட முடியாத புத்தி யையுடையவருமான விதுரர் வேசியின் புத்திரனான ய்யுத்ஸு வினால் சொல்லப்பட்ட இந்தவசனத்தைக் கேட்டு ஸமயோசிதமென்று அறிந்து அவனைப் புகழ்ந்து பின்வரும் வசனத்தைக் கூறலா னார். 'பரதர்களுக்கு அழிவையுண்டிபண்ணின யுத்தத்தில் காலானு ஸாரமாக நடந்த இவையெல்லாவற்றையும் சொல்லுகின்ற உன் னால் கருணையினால் குலதர்மம் காக்கப்பட்டது. வீரர்களுக்கு அழிவை யுண்டிபண்ணின இந்த யுத்தத்தினின்று பாக்கியத்தினால் மிஞ்சி இங்கு பட்டணத்துக்கு வந்திருக்கிற உன்னை, ஸாகரர்கள் மாண்ட பிறகு, மிகுந்திருந்த அம்சமானப் பிரஜைகள் பார்த்ததுபோ லப் பார்க்கிறோம். புத்திர! பேராசையுள்ளவரும் வருங்கால நிலை மையை அறியாதவரும் பலவாறாக வேண்டப்பட்டவரும் தெய்வத்தினால் கெடுக்கப்பட்ட மனமுள்ளவரும் துயரத்தினால் பீடிக்கப் பட்டவரும் குருடருமான அரசருக்கு எல்லா விதத்தினாலும் நீ ஒருவன் தான் ஊன்றுகொல்போலக் கொள்ளப்படுகிறாய். இன்றைத் தினம் நீ இவ்விடத்தில் இளைப்பாறி நானேத்தினம் யுதிஷ்டிரனிடம் போவாய்' என்றார். விதுரர் நீர்ததும்புகின்ற கண்களோடு கூடிய வராக இவ்வளவுமட்டிலும் சொல்லிவிட்டு, ய்யுத்ஸுவினிடம் விடை பெற்றுக் கொண்டு அரசனுடைய அரண்மனையில் பிரவேசித்தார். பட்டணத்து ஜனங்களாலும் தேசவாலிகளாலும் துக்கத்தினாலுண் டான கூக்குரலினால் அதிகமான ஒலியுள்ளதாகச் செய்யப்பட்டதும்

ஆனந்தமில்லாததும் சோபையைஇழந்ததும் பூந்தோட்டமழிந்தநிலம் போன்றதும் பாழடைந்ததும் நாசஞ்செய்யப்பட்டிருப்பதுமான நகரத்தைக்கண்டு, முன்னமேயிருந்த துக்கத்தைவிட அதிக துக்கத்தை அடைந்தவரானார். அரசரே! எல்லாத்தர்மங்களையும் அறிந்த வரான விதுரர் வருத்தமுள்ளமனத்துடன் நகரத்தில் பிரவேசித்தார். அடிக்கடி மெள்ளமெள்ளப் பெருமூச்சுவிட்டார். யுயுத்ஸுவும் அப்பொழுது அன்றிரவு தன்னுடைய வீட்டில் வலித்தான். அதிகதுக்கமுள்ள யுயுத்ஸுவானவன் தன்னைச்சேர்ந்த உறவினர்களால் கொண்டாடப்பட்டபோதும், பரதவம்சத்தவர்களுள் ஒரு வருக்கொருவர் நேர்ந்த நாசத்தை நினைப்பவனாகி மனத்தில் களிப்படையவில்லை.

முப்பதாவது அத்யாயம்.

ஹ ர த ப் ர வே ச பர் வ ம் (தோடர்ச்சி.)



(கிருபரும் அஸ்வத்தாமாவும் துரியோதனனிடம் பேசுகையில் பார்த்திருந்த வேடர்களால் தேர்ந்துகொண்டு பாண்டவர்கள் மடுவுக்கு வந்ததும், கிருபர்முதலியோர் துரியோதனன் விருப்பப்படி ஒளிந்ததும், துரியோதனன் மறுபடியும் ஜலஸ்தம் பனம் செய்து மடுவில் இறங்கியதும்.)

ராஜேந்திரரே! மதயானைகளால் நன்குமுழக்கமுண்டுபண்ணப்பட்டிருந்த பாசறையானது, சேனை ஒடினவுடனே, ஒரு முகூர்த்தத்திற்குள் முற்றும் சூன்யமாகியது. எந்தஇடத்தில்- பேரொலியினால் மஹாரதர்கள் ஒன்றையும் அறியவில்லையோ அந்த இடத்தில் ஒரு மனிதனுடைய சத்தத்தையும் நாங்கள் கேட்கவில்லை” என்று சொன்னான்.

திருதராஷ்டிரன், “ஸஞ்சய! பாண்டவர்களால் யுத்தபூமியில் எல்லாப் போர்வீரர்களும் கொல்லப்படும்தருணத்தில், மிகுந்திருக்கிற என்னைச்சேர்ந்த அந்தவீரர்கள் யாதுசெய்தனர்? கிருதவர்மாவும் கிருபரும் வீர்யவானான துரோணபுத்திரரும் மந்தபுத்தியுள்ள அரசனான துரியோதனனும் அப்பொழுது என்னசெய்தார்கள்?” என்று வினவ, ஸஞ்சயன் சொல்லலானான். “மஹாத்மாக்களான க்ஷத்ரியர்களுடைய மனைவிகள் விரைவாகலுடவும், பாசறையும் சைன்யங்கள் ஒடிவிட்ட படியால் சூன்யமாயிருக்கவும், மிக்க மனவருத்தமுற்றவர்களும் அரசனிடத்தில் மிக்க பிரியமுள்ளவர்களுமான மூன்று ரதிகர்கள், அப்

பொழுது வெற்றியுடன்கூடின பாண்டவர்களுடைய சத்தத்தைக் கேட்டும், சேனைகள் ஓடிப்போன பாசறையைக் கண்டும், ஸாயங்காலத்தில் அந்தஇடத்தில் நிற்பதில் பிரியமற்றவர்களானார்கள். பிறகு, அவர்கள் (தூர்யோதனன்மறைந்திருக்கும்) மடுவைநோக்கிச்சென்றார்கள். அரசரே! தர்மாத்மாவான யுதிஷ்டிரரும் யுத்தரங்கத்தில் ஸகோதரர்களோடுகூடி ஸந்தோஷமுள்ளவராகத் தூர்யோதனனைக் கொல்லும் விருப்பத்துடன் எங்கும் ஸஞ்சரித்தார். ஜயத்தில் விருப்பமுள்ளவர்களும் மிக்க கோபங்கொண்டவர்களும் உமது புத்திரனைத் தேடுகின்றவர்களுமான அந்தப் பாண்டவர்கள் முயற்சியுடன் தேடியும் அவனைக் காணவேயில்லை. எப்பொழுது தூர்யோதனன் யுத்தத்தைவிட்டுக் கால்களாலேஓடித் தன்மாயையினால் ஜலத்தை ஸ்தம்பனம் செய்துகொண்டு அந்தமடுவில் பிரவேசித்தானோ, எப்பொழுது பாண்டவர்கள் எல்லாரும் மிகக்களைத்த வாகனங்களையுடையவர்களானாலோ அப்பொழுது அந்தப்பாண்டவர்கள் தங்களுடைய பாசறையைஅடைந்து தங்கள் போர்வீரர்களோடு சேர்ந்திருந்தார்கள். பிறகு, கிருபரும் அஸ்வத்தாமாவும் ஸாத்வதனான கிருதவர்மாவும் பார்த்தர்கள் (பாசறையில்) வீற்றிருக்கையில் அந்த மடுவைக்குறித்து மெள்ளச்சென்றார்கள். அவர்கள் எந்தமடுவில் தூர்யோதனராஜன் படுத்திருக்கிறானோ அந்தமடுவையடைந்து, ஜலத்தில் தூங்கிக்கொண்டிருப்பவனும் அவமதிக்கமுடியாதவனுமான (அந்தத்) தூர்யோதனராஜனைப்பார்த்து, 'ஓ! அரசனே! எழுந்திரு. எங்களுடன் சேர்ந்து யுதிஷ்டிரனை எதிர்த்துப் போர்புரிவாயாக. ஜயித்தாவது பூமியை அனுபவி; கொல்லப்பட்டாவது ஸ்வர்க்கத்தை அடை. தூர்யோதன! உன்னால் அந்தப்பாண்டவர்களுடைய பலமும் முழுதும் அழிக்கப்பட்டது. அந்தப் பாண்டவர்களுடைய கக்ஷியில் மிகுதியிருக்கிற போர்வீரர்களும் பெரும்பான்மையாக (உன்னால்) திருப்பிஅடிக்கப்பட்டார்கள். பிரஜைகளுக்குப் பதியாயிருப்பவனே! எங்களால் பாதுகாக்கப்பட்டிருக்கிற உன்னுடைய வேகத்தை பொறுப்பதற்கும் அவர்கள் சக்தியுள்ளவர்களாகார். பாரத! ஆதலால், எழுந்திரு' என்று கூறினார்கள்.

தூர்யோதனன், 'புருஷர்களுக்கு நாசத்தையுண்டிபண்ணுகின்ற இப்படிப்பட்ட பாண்டவ கௌரவயுத்தத்தினின்று பாக்கயத்தால்தப்பி உயிரோடிருக்கின்ற ஆண்மையிற் சிறந்தவர்களான உங்களை நான் பார்க்கிறேன். நாமெல்லாரும் இளைப்பாறி ஸ்ரமத்தைத் தீர்த்துக் கொண்டு ஜயிப்போம். நீங்களும் களைத்திருக்கிறீர்கள். நாமும் அதிக

மாகக் காயப்படுத்தப்பட்டிருக்கிறோம். அந்தப் பாண்டவர்களுடைய சேனையானது மேற்பட்டிருக்கின்றது ; ஆதலால், யுத்தம் செய்வதை நான் விரும்பவில்லை. வீரர்களே ! உங்களுடைய இந்த மனமானது உதாரமான தன்மையுள்ளதாயிருக்கிறதென்பது ஆச்சர்யமன்று. நம் மிடத்தில் சிறந்தசக்தி இருக்கிறது. பராக்கிரமத்தைக் காட்ட இது ஸமயமன்று. இன்று ஓரிரவு இளைப்பாறி உங்களுடன்கூடி நான் நாளேத்தினம் யுத்தத்தில் சத்துருக்களை எதிர்த்துப் போர்புரிவேன். எனக்கு ஸ்ரமம் இராது' என்று கூறினான். இவ்வாறு உரைக்கக் கேட்ட அஸ்வத்தாமா, யுத்தத்தில் கெட்டமதங்கொண்ட அரசனைப் பார்த்து, 'வேந்தனே ! எழுந்திரு. உனக்கு மங்களம். நாம் சத்துருக்களை ஜயிப்போம். அரசே ! யாகம், தடாகாதிநிர்மாணம், தானம், ஸத்யம், ஜபம், இவைகளின்மீது ஆணையிட்டுச் சொல்லுகிறேன். இப்பொழுது ஸோமகர்களை நான் நாசஞ்செய்யப்போகிறேன். இந்திரவு விடிவதற்குள்ளாக யுத்தத்தில் பகைவர்களை நான் கொல்லாமல் போவேனேயாகில், யஜ்ஞத்தினாலுண்டிபண்ணப்பட்டதும் ஸாதுக்களுக்கு உரியதுமானபிரீதியை அடையாமற்போகக்கடவேன். பிரபுவே ! எல்லாப்பாஞ்சாலர்களையும் கொல்லாமல் கவசத்தைக் கழற்றப்போகிற தில்லை. நீ எழுந்திரு. இதனைச் சொல்லுகிறேன். வேந்தே ! என்னுடைய வசனத்தைக்கேள்' என்றார்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்குந்தருணத்தில் மாம்ஸங்களுடைய சுமையினால் களைத்தவர்களான வேடர்கள் தற்செயலாகத் தண்ணீர் குடிப்பதற்காக அந்தஇடம் வந்துசேர்ந்தார்கள். மஹாராஜரே ! பிரபுவே ! அந்தவேடர்கள் நாள்தோறும் அதிகபக்தியுடன் பீமஸேனனுக்கு மாம்ஸக்குவியல்களைக் கொண்டுவந்து கொடுப்பவர்கள். அவ்விடத்தில் ரஹஸ்யமாக ஒன்றுசேர்ந்து உட்கார்ந்திருந்த அந்தவேடர்கள் அவர்களுடைய அந்தஎல்லாவசனத்தையும் தூர்யோதனனுடைய வசனத்தையும் கேட்டார்கள். அப்பொழுது யுத்தத்தில் விருப்பமுள்ளவர்களான அந்த மஹாவில்லாளிகளனைவர்களும் யுத்தத்தில் விருப்பமில்லாதவனான தூர்யோதனன்விஷயத்தில் அதிகநிர்ப்பந்தத்தைச் செய்தார்கள். ராஜேந்திரரே ! வேடர்கள் அவ்விதநிலைமையிலிருக்கிற கௌரவர்களைச்சேர்ந்த அந்தமஹாரதர்களையும் யுத்தத்தில் விருப்பமில்லாமல் ஜலத்திலிருக்கிற அரசனையும்கண்டு அவர்களுக்கும் ஜலத்திலிருக்கிற அரசனுக்கும்நடந்த ஸம்வாதத்தையும்கேட்டுத் தூர்யோதனன் ஜலத்திலிருப்பதாக அறிந்தார்கள். அரசனைத்தேடுகின்ற பாண்டிபுத்திரன், உம்முடையபுத்திரனைப்பற்றித் தற்செயலாக அங்கு


வந்த வேடர்களிடம் முந்திக் கேட்டிருந்தான். மன்னரே ! பிறகு, அந்த மிருகவேட்டைக்காரர்கள் அப்பொழுது பாண்டிபுத்திரனுடைய அந்தவார்த்தையை நினைத்து, 'தூர்யோதனனை வெளிப்படுத்துவோம். பாண்டவன் பொருளைக்கொடுப்பான். இந்தமடுவில் தூர்யோதன ராஜன் இருக்கிறானென்பது நமக்குவெளிப்படையாகத் தெரிந்துவிட்டது. ஆதலால், நாமனைவரும் கோபமுள்ள தூர்யோதனன் ஜலத்தில் படுத்திருப்பதைச் சொல்வதற்காக யுதிஷ்டிரரிருக்குமிடம் செல்வோம். நாம்எல்லோரும், புத்திமானும் வில்லாளியுமான அந்தப்பீமஸேனனுக்கு ஜலத்தில்படுத்திருக்கிற தூர்யோதனனைப்பற்றிக் கூறுவோம். அவன் நல்லபிரீதியுடையவனாகி நிச்சயமாக நமக்கு மிகுதியானபொருள்களைக் கொடுப்பான். உலர்ந்ததும் அதிகப் பிரயாஸத்தினால் அடையப்பட்டதும் (தேகத்தில்) வரட்சியை உண்டுபண்ணும் தன்மையுள்ளதுமான மாம்ஸத்தினால் நமக்கு யாதுபயன்?' என்று ஒருவரோடொருவர் மெதுவாகச்சொல்லிக்கொண்டார்கள். பொருள் விருப்பமுள்ளவர்களான அந்தவேடர்கள் இவ்வண்ணம்கூறி அதிக ஸந்தோஷமுள்ளவர்களாக மாம்ஸச்சமைகளை எடுத்துக்கொண்டு பாசறையைநோக்கிச்சென்றார்கள். மஹாராஜரே ! அஸ்திரவித்தையில் தேர்ச்சியுள்ளவர்களும் (பகைவர்களை) அடிக்கும்தன்மையுள்ளவர்களான பாண்டவர்களும் நின்றுகொண்டிருந்த தூர்யோதனனை யுத்தத்தில்காணாமல், வஞ்சனைகளை அறிந்தவனும் பாபியுமான அந்தத் தூர்யோதனனை எதிர்த்து யுத்தம்செய்யும் விருப்பத்தினால் அந்தயுத்த ரங்கத்தில் நான்குபக்கத்திலும் சாரர்களை அனுப்பினார்கள். பிறகு, தர்மராஜனுடைய படைவீரர்களெல்லாரும் ஒன்று சேர்ந்து வந்து தூர்யோதனராஜன் ஒளிந்துவிட்டானென்பதைத் தெரிவித்தார்கள். பரதர்களுள்சிறந்தவரே! அந்தச்சாரர்களுடைய அந்த வசனத்தைக்கேட்டு யுதிஷ்டிர ராஜர், 'சத்துருக்களுள் ஒருவன் மிகுந்து ஜீவித்திருந்தாலும் வெற்றியானது ஸந்தேகத்துக்கு இடமுள்ளதாகும். ராஜ்யத்தை எவ்வாறு அடைவேன்? அந்தராஜ்யமானது வெற்றிமுதலானவைகளால் சிறப்பிக்கப்படுகிறதன்றோ?' என்று மிக்ககவலையை அடைந்து பெருமூச்சுவிட்டார். பரதர்களுள் சிறந்தவரே! பிரபுவே! பிறகு, பாண்டவர்கள் தீனர்களாயிருக்குந் தருணத்தில், வேடர்கள் அரசனான தூர்யோதனனைக்கண்டு, அந்த இடத்திலிருந்து புறப்பட்டு விரைவுள்ளவர்களாகப் பாசறைக்குவந்தார்கள். அவர்கள் தடுக்கப்பட்டும் பீமஸேனன் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே நுழைந்தார்கள். அவர்கள் மஹாபலசாலியும்

பாண்டிநந்தனனுமான பீமஸேனனை அணுகி (மடுக்கரையில்) நடந்த தும் தங்களால்கேட்கப்பட்டதுமான விருத்தாந்தம் அனைத்தையும் அந்தப்பீமஸேனனிடம் சொன்னார்கள். அரசரே! பிறகு, பகைவர்களை வாட்டுபவனான விருகோதரன் அந்தவேடர்களுக்கு மிகுதியான தனத்தைக் கொடுத்துவிட்டுத் தர்மராஜரிடத்தில், 'அரசரே! அந்தத் தூரியோதனன் என்னால் வேடர்கள் முகமாக அறியப்பட்டுவிட்டான். எவன் விஷயமாக நீர் பரிதபிக்கிறீரோ அவன் ஜலத்தை ஸ்தம்பனம் செய்துகொண்டு (மடுவில்) படுத்திருக்கிறான்' என்று அவையனைத்தையும் உரைத்தான். அரசரே! குந்தீபுத்திரரான அஜாதசத்துரு, ப்ரியனான பீமஸேனனுடைய அந்தவார்த்தையைக்கேட்டு ஸஹோதரர்களோடு மகிழ்ச்சியடைந்தார். பிறகு, அந்தப்பாண்டவர்கள் மஹாவில்லாளியான அந்தத்தூரியோதனன் ஜலம்நிறைந்தமடுவில் பிரவேசித்திருக்கிறானென்பதைக்கேட்டு ஜனார்த்தனரை முன்னிட்டுக் கொண்டு விரைவாகவே சென்றார்கள். பிரஜைகளுக்கு நாதரே! பிறகு, அதிக ஸந்தோஷமுள்ளவர்களான பாண்டவர்கள் பாஞ்சாலர்கள் இவர்களுடைய 'கலகல' என்னும் சப்தமானது எல்லாப்பக்கங்களிலும் தோன்றியது. பரதர்களுள் சிறந்தவரே! ராஜரே! கூடித்திரியர்கள் விரைவுள்ளவர்களாக லிம்மநாதங்களையும் அட்டஹாஸங்களையும் செய்தார்கள். ஒருவரையொருவர் உரக்கக்கூவி அழைக்கவும் அழைத்தார்கள். அவ்விடத்தில் அதிக ஸந்தோஷமுள்ளவர்களான ஸோமகர்கள், 'பாவியான தூரியோதனன் அறியப்பட்டான்; காணப்பட்டான்' என்று அடிக்கடி யுத்தரங்கத்தில் நாற்புறங்களிலும் கூச்சலிட்டார்கள். பூமிக்கு நாதரே! அவ்விடத்திற்கு விரைவாகச் செல்லுகின்றவைகளும் வேகமுள்ளவைகளுமான அந்தத்தேர்களுடைய நெருங்கிய சப்தமானது ஆகாயத்தை அளவியது. பாரதரே! களைத்த வாகனங்களையுடையவர்களான அர்ஜுனன், பீமஸேனன், மாத்ரீபுத்திரர்களான நகுலஸஹதேவர்கள், பாஞ்சாலராஜகுமாரனான திருஷ்டத்யும்னன், ஜயிக்கப்படாதவனான சிகண்டி, உத்தமௌஜஸ், யுதாமன்யு, மஹாரதனான ஸாத்யகி, மிகுந்திருக்கின்ற பாஞ்சாலர்கள், த்ரௌபதீபுத்திரர்கள், குதிரைகள், யானைகள், நூற்றுக்கணக்கான காலாட்கள், இவர்களெல்லாரும் தூரியோதனனைக் கண்டுபிடிக்க வேண்டுமென்கிற எண்ணமுள்ளவர்களாக விரைவுடன் ஆங்காங்கு யுதிஷ்டிரராஜரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். மஹாராஜரே! பிறகு, பிரதாபசாலியான தர்மராஜர் உம்முடைய புத்திரனான தூரியோதனன் மாயையினால் ஜலத்தை ஸ்தம்பனம் செய்துகொண்டிருந்த

தும் குளிர்ந்த நிர்மலமான ஜலமுள்ளதும் இரண்டாவதுஸமுத்திரம் போன்றதும் மனத்துக்கு இனியதும் கோரஸ்வரூபமுள்ளதுமான த்வைபாயனஹ்ரதத்தை அடைந்தார். பாரதரே! அரசன் கதா யுதத்தைக்கையில் கொண்டு மிக்க ஆச்சர்யகரமான தெய்வயோக விநியினால் ஜலத்தினுள் பிரவேசித்து ஒரு மணிதனாலும் பார்க்க முடியாதவனாகப் படுத்திருந்தான். பிறகு, ஜலத்தினுள் வவிக் கின்ற தூர்யோதனராஜன் மேகத்தினுடைய இடிமுழக்கம்போன்ற நெருங்கினஒலியைக்கேட்டான். ராஜேந்திரரே! மஹாராஜரே! யுதிஷ்டிரரும் ஸகோதார்களுடன்கூடினவராகப் பெரியசங்கநாதத் தினாலும் தேருருளைகளின் நேமியொலியினாலும் பூமியைநடுக்கமுறச் செய்துகொண்டும் மேலே பெரும்புழுதியை எழும்பும்படி செய்து கொண்டும் உம்முடையபுத்திரனைக்கொல்வதற்காக அந்தமடுவை வந் தடைந்தார். மஹாரதர்களான க்ருதவர்மாவும் க்ருபரும் அஸ்வத்தா மாவும் யுதிஷ்டிரருடையசேனையின் சப்தத்தைக்கேட்டு அரசனைப் பார்த்து, 'ஜயத்தினால் பிரசாசிக்கின்ற பாண்டவர்கள் மிக்கஸந்தோஷத் துடன் இதோ வருகின்றார்கள். நாங்கள்ஒடப்போகிறோம். நீ எங் களுக்கு விடைகொடுக்கவேண்டும்' என்றுகூறினார்கள். பிரபுவே! தூர்யோதனனே வேகமுள்ளவர்களான அவர்களுடைய அந்தவச னத்தை அப்பொழுது கேட்டு 'அப்படியே ஆகட்டும்' என்றுசொல்லி விட்டு, அந்தமடுவில்(பிரவேசித்து)மாயையினால்ஜலத்தைஸ்தம்பனம் செய்தான். மஹாராஜரே! கிருபர்முதலான அந்தரதிகர்கள் அரச னிடம் அனுமதிபெற்றுக்கொண்டு மிகவும்துக்கித்தவர்களாகத்தாரத் தில் சென்றார்கள். பெரியவரே! அதிகம் களைத்தவர்களான அவர் கள் நெடுந்தூரஞ் சென்று ஓர் ஆலமரத்தைப்பார்த்து அரசனைப்பற் றிக் கவலையுற்றவர்களாக அதன் அடியில் உட்கார்ந்தார்கள். மகாபல சாஸியான தூர்யோதனன் ஜலத்தை ஸ்தம்பிக்கச்செய்துகொண்டு படுத்திருந்தான். பாண்டவர்களும் யுத்தம்செய்வதில் விருப்பமுற்ற வர்களாக அவ்விடம்வந்தார்கள். மன்னரே! கிருபர்முதலானரதி கர்கள், 'எவ்வாறு யுத்தம்நடக்கப்போகிறதோ; அரசன் எவ்வாறு ஆகப்போகிறானோ; பாண்டவர்கள் எவ்வாறு தூர்யோதனை அடை வானோ' என்று இவ்வாறுசிந்தித்துக்கொண்டே ரதங்களினின்று குநிரைகளை அவிழ்த்து விட்டுவிட்டு அந்த ஆலமரத்தினடியில் உட்கார்ந்திருந்தார்கள்.

முப்பத்தோராவது அத்யாயம்.

ஹ ர த ப் ர வே ச ப ர் வ ம், (தோடர்ச்சி.)



(யுதிஷ்டிரார் மடுவிலிருக்கிற தூர்யோதனனை நோக்கி விதுரநுடையசோற்
களால் பயப்படுத்தலும், யுதிஷ்டிரருக்கும் தூர்யோதனனுக்கும்
ஸம்வாதமும்.)

பிறகு, அந்த மூன்றாதிக்கர்களும் தூர்யோதனனை விட்டு வில
கிச்சென்றுவிட்ட ஸமயத்தில், பாண்டவர்கள் தூர்யோதனன் இருந்த
மடுவை அடைந்தார்கள். கௌரவர்களுட்கிறந்தவரே! அப்பொழுது
த்வைபாயனமென்னும் மடுவை அடைந்து, அந்தமடுவானது திருதரா
ஷ்டிரபுத்திரனால் ஸ்தம்பனம் செய்யப்பட்டதைக்கண்டு, குருநந்தனர்
வாஸுதேவரைநோக்கி இந்தவாக்கியத்தை உரைக்கலானார். '(மாத
வரே!) தார்த்தராஷ்டிரனால் ஜலத்தில் பிரயோகிக்கப்பட்டிருக்கிற
இந்தமாயையைப்பாரும். ஜலத்தை ஸ்தம்பனம்செய்துகொண்டு படுத்
திருக்கிறான். இவனுக்கு மனிதர்களிடத்தினின்று பயமில்லை. கபடங்
களில் தேர்ந்தவனான இவன் தேவஸம்பந்தம்பெற்ற இந்தமாயையை
உண்டிபண்ணி வஞ்சனையினால் ஜலத்திற்குள் இருக்கிறான். மாதவரே!
இவனுக்கு யுத்தத்தில் வஜ்ரபாணியான இந்திரனே நேரில் உதவி
செய்தாலும் இவன் யுத்தத்தில் கொல்லப்பட்டதை ஜனங்கள் பாரக்
கப்போகிறார்கள்' என்றார். வாஸுதேவர், 'பாரதரே! மாயாவியான தூர்
யோதனனுடைய இந்தமாயையை மாயையினால் நாசம்செய்யும்.
யுதிஷ்டிரரே! இது ஸத்யம். மாயாவியை மாயையினாலே கொல்ல
வேண்டும். பரதஸ்ரேஷ்டரே! அனேக *கிரியைகளாலும் உபாயங்
களாலும் ஜலத்தில் மாயையைப் பிரயோகித்து மாயாவியான தூர்
யோதனனை நீர் வதம்செய்யும். தைத்யர்களும் தானவர்களும் இந்
திரனால் கிரியைகளாலும் உபாயங்களாலும் கொல்லப்பட்டார்
கள். மஹாத்மாவான விஷ்ணுவினால் பலமுள்ள கிரியைகளாலும்
உபாயங்களாலும் பலிசக்ரவர்த்தியானவன் கட்டப்பட்டான். மஹா
ஸூரர்களான ஹிரண்யாக்ஷனும் ஹிரண்யகசிபுவும் கிரியையை
யும் உபாயத்தையும் முன்னிட்டுக் கிரியையினாலேயே நாசஞ்செய்
யப்பட்டார்கள். அரசரே! மஹாபலசாலியான விருத்ரனும் கிரி
யையினாலேயே கொல்லப்பட்டான். மன்னரே! அவ்வாதே, புலஸ்

* 'பகைவர்செய்கைகளுக்கு எதிரிடையான தந்திரங்களால்' என்பது
பழைய உரை.

தியருக்குப் பௌத்திரனும் விஸ்ரவவின் குமாரனுமான ராவண
 னென்னும் ராக்ஷஸனும் பந்துக்களோடும் பரிவாரங்களோடும் ராம
 னால் கொல்லப்பட்டான். அவ்வாறே, நீரும், உபாயத்தைக்கைக்
 கொண்டு, கிரியையினால் பராக்கிரமத்தை வெளியிடும், வேந்தரே!
 புராதனர்களான தாரகனென்கிற மஹாஸூரனும் வீர்யமுள்ளவனான
 விப்ரசித்தியும் என்னால் கிரியையுடன்கூடின உபாயங்களாலே நாசஞ்
 செய்யப்பட்டார்கள். பிரபுவே! வாதாபியும் இவ்வலனும் அவ்வாறே
 த்ரிசிரஸும் அஸூரர்களான ஸூந்தோபஸூந்தர்களும் கிரியையின
 லேயே ஸம்ஹரிக்கப்பட்டார்கள். பிரபுவே! கிரியையுடன்சேர்ந்த
 உபாயங்களால் இந்திரனால் ஸ்வர்க்கம் அனுபவிக்கப்படுகிறது. அரச
 ரே! கிரியை சிறந்தபலமுள்ளது. யுதிஷ்டிரரே! வேறு ஒன்றும்
 பலமுள்ளதுன்று. தைத்யர்களும் தானவர்களும் ராக்ஷஸர்களும் அர
 சர்களும் கிரியையுடன்கூடின உபாயங்களாலேயே கொல்லப்பட்டார்
 கள். ஆதலால், கிரியையைச் செய்வீராக' என்று உரைத்தார்.
 மஹாராஜரே! பாரதரே! வாஸுதேவர் இவ்வாறு உரைக்க விர
 தத்தை நன்கு அனுஷ்டித்தவரும் குந்தியின்புதல்வருமான யுதிஷ்டிரர்
 அட்டஹாஸம்செய்துகொண்டு ஜலத்திற்குள்ளிருப்பவனும் மஹா பல
 சாலியுமான அந்த உமதுபுத்திரனைக்குறித்துப் பேசத்தொடங்கினார்.

“தூர்யோதன! மஹாராஜனே! எல்லாக்ஷத்திரியர்களையும் உன்
 னுடைய குலத்தையும் அழித்துவிட்டு யாதுகாரணத்தைக்கருதி ஜலத்
 தில் நீ இந்தக்காரியம் செய்தாய்? உன்னுடைய உயிரைவிரும்பி
 இப்பொழுது நீ ஜலத்தில் பிரவேசித்திருக்கிறாய்; அரசனே! எழுந்திரு.
 தூர்யோதன! எம்முடன்கூடப் போர்புரிவாயாக. புருஷர்களுள்சிறந்த
 வனே! வேந்தனே! நீ பயந்து ஜலத்தை ஸ்தம்பனம்செய்துகொண்
 டிருக்கிறாயே; உன்னுடைய கர்வமும் அந்தக் கௌரவமும் எங்கே
 போயின? எல்லாஜனங்களும்ஸபையில்உன்னை 'சூரன்'என்றே சொல்
 வுகின்றார்கள். ஜலத்தில் படுக்திருக்கின்ற உன்னுடைய அப்படிப்
 பட்டசௌர்யத்தைப் பயனற்றதென்று எண்ணுகிறேன். அரசனே!
 எழுந்திரு. யுத்தம் செய். நற்குலத்தில் பிறந்த க்ஷத்திரியனாக இருக்
 கிறாய். அதிலும், குருவம்சத்திலுதித்தவனான நீ குலத்தையும் பிறப்
 பையும் நன்றாக நினைத்துக்கொள்வாயாக. குருவம்சத்தில் உன்னு
 டைய பிறப்பைப் பெருமையாகச் சொல்லிக்கொள்ளுகின்ற அப்படிப்
 பட்ட நீ இப்பொழுது யுத்தத்தினின்று மிகப்பயந்து எவ்வாறு ஜலத்
 தில் பிரவேசித்திருக்கிறாய்? யுத்தஞ்செய்யாமல் ஒளிவதென்பது ஸநா
 தன தர்மமன்று. அரசனே! யுத்தத்தில் 'ஒடுதலானது இழிந்தஜனங்க

ளால் அடையப்பட்டது; ஸ்வர்க்கத்தை அடைவதற்கு விரோதமா
 னது. நீ யுத்தத்தில் அக்கரையை அடையாமல் எவ்வாறு உயிரோ
 டிருக்க எண்ணங்கொண்டாய்? அப்பா! விழுந்திருக்கின்ற இந்தப்
 புத்திரர்களையும் பிராதாக்களையும் பிதாக்களையும் கண்டும் ஸம்பந்தி
 களையும் தோழர்களையும் மாதுலர்களையும் பந்துக்களையும் கொல்வித்தும்
 இப்பொழுது எவ்வாறு மடுவில் இருக்கிறாய்? பாரத! நீ சூரனென்று
 எண்ணிக்கொண்டிருக்கிறாய்; நீ சூரனல்ல. கெட்டபுத்தியுள்ளவனே!
 எல்லா ஜனங்களும் கேட்டுக்கொண்டிருக்கும்பொழுதே, 'யுத்தத்தில்
 நான் சூரன்' என்று பொய்சொல்லுகிறாய். சூரர்கள் பகைவர்களைப் பார்
 த்து எவ்விதத்தினாலும் ஓடாரன்றோ? *சூரனே! நீ † எந்தச்செய்கை
 யினால் யுத்தத்தை இழக்கிறாய்? அதனைக் கூறுவாயாக. துர்யோ
 தன! அப்படிப்பட்ட நீ எழுந்திரு; மனத்திலுள்ள பயத்தை
 விட்டுப் போர்புரிவாயாக. துர்யோதன! ஸுயோதன! க்ஷத்
 திரிய தர்மத்தைப் பின்பற்றியிருக்கிற உன்னைப்போன்ற சூரன்
 தர்மத்தை அனுஷ்டிக்கவேண்டுமென்கிற எண்ணமிருக்குமாகில்
 எல்லாச் சேனையையும் பிராதாக்களையும் சாகும்படிசெய்து
 இப்பொழுது உயிரோடிருப்பதில் புத்தியைச் செலுத்தலாகாது.
 பாரத! கர்ணனையும் ஸுபலனுடையபுத்திரனான சகுனியையும் துச்
 சாஸனனையும் பற்றுக்கோடாகக்கொண்டு மோகத்தினால் உன்னை அறி
 யாமல்போனதாகிய மிகவும்பெரியபாவத்தைச் செய்தமையால் எதிர்த்து
 யுத்தஞ்செய்வாயாக. உன்னைப்போன்றவன் அஜ்ஞானத்தினால் ஓடு
 வதில் எவ்வாறு ருசியுள்ளவனாவான்? துர்யோதன! உன்னுடைய அந்
 தப்பேராண்மை எங்கேபோயிற்று? மானம்எங்கேபோயிற்று? செளர்
 யம் எங்கேசென்றது? பெரியஉதஸாஹம் எங்கேபோய்விட்டது?
 உன்னுடைய அஸ்திரப்பயிற்சி எங்கேசென்றது? ஏன் தடாகத்தில்
 படுத்திருக்கிறாய்? பாரத! அப்படிப்பட்ட நீ எழுந்திரு; க்ஷத்திரியதர்மத்
 தோடு போர்புரிவாயாக. பாரத! எங்கனையாவதுதோல்வியடையச்
 செய்து இந்தப்பூமியை ஆள்; அல்லது, எங்களாலாவது கொல்லப்
 பட்டுப் பூமியில் உறங்கு. மஹாத்மாவானபிரம்மதேவரால் இது உனக்
 குப்பரமதர்மமாக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது. உனக்குரிய ஆண்மை
 யில் நிலைத்திருந்துகொண்டு, அந்தத்தர்மத்தை உண்மையாகச்செய்
 வாயாக' என்றார்.

* 'அவமதித்தபடி' என்பதும், † 'வானப்ரஸ்தன்' ஆயுதத்தைவிட்டுவிட்
 டவன், பேடி இவர்களின்செய்கையில் எந்தச்செய்கையைப்பின்பற்றி' என்பதும்
 பழைய உரை.

மஹாராஜரே! புத்திமான்னதர்மபுத்திரரால் இவ்வாறு உரைக்கக் கேட்ட உமது புத்திரன், ஜலத்திலிருந்துகொண்டு இந்த வசனத்தை உரைக்கலானான். 'மஹாராஜனே! பயமானது பிராணியைவந்தடைவ தென்பது ஆச்சர்யமன்று. பாரத! பிராணபாயத்தினின்று பயந்து நான் யுத்தத்தைவிட்டு ஓடவில்லை. நான் ரதத்தையும் அம்புத்தூணி களையும் இழந்தவனானேன். பின்புறத்திலிருந்த ஸாரதியும் கொல்லப் பட்டான். ஸேனைகளை இழந்து ஏகாகியாகிவிட்ட நான் யுத்தத்தில் இளைப்பாறுதலை விரும்பினேன். அரசனே! பிராணனைக்காப் பாற்றிக்கொள்ளவேண்டுமென்றாவது பயத்தினாலாவது வ்யஸனத்தி னாலாவது இந்தஜலத்தில் நான் பிரவேசிக்கவில்லை. சிரமத்தினு லன்றோ நான் இந்தக்காரியம் செய்தேன். குந்தீபுத்திர! நீயும் இளைப்பாறு. உன்னை அனுஸரித்துவந்திருப்பவர்களும் இளைப்பா ற்டிம். நான் எழுந்திருந்து உங்களனைவர்களையும் யுத்தரங்கத்தில் எதிர்த்துப் போர்புரியப்போகிறேன்' என்று சொன்னான்.

யுதிஷ்டிரர், ' துர்யோதனா! நாங்களெல்லோரும் இளைப்பாறின வர்களே. நெடுநேரமாக உன்னைத்தேடுகிறோம். ஆதலால், இப்போது எழுந்திரு. இப்பொழுது யுத்தம்செய். யுத்தத்தில் எங்கனையாவது கொண்டு செல்வம்நிறைந்த ராஜ்யத்தை அனுபவி; அல்லது, யுத்தத் தில் எங்களாலாவதுகொல்லப்பட்டு வீரலோகங்களை அடை' என்று கூறினர். துர்யோதனன், 'ஜனேசுவர! குருநந்தன! எவர்களை உத்தேசித் துக் குருக்களுடையராஜ்யத்தை விரும்புகிறேனோ அப்படிப்பட்ட என்னுடைய பிராதாக்களைவரும் கொல்லப்பட்டார்கள். சிறந்தரத் தினங்கள் அழிந்துபோனதும் கூடித்திரியஸ்ரேஷ்டர்கள் கொல்லப் பட்டதுமான பூமியை, விதவையாயிருக்கிற ஸ்திரீயை அனுபவிக்க விரும்பாததுபோல அனுபவிப்பதற்கு நான் விரும்பவில்லை. யுதிஷ்ட ிர! பரதர்களுள்சிறந்தவனே! பாஞ்சாலர்கள் பாண்டவர்கள் இவர் களின் உத்ஸாஹத்தை அழித்து நான் உன்னை ஜயிப்பதற்கே இன்னும் விருப்பமுற்றிருக்கிறேன். பிதாமஹரும் கொல்லப்பட்டுத் துரோண ரும் கர்ணனும் ஒழிந்துபோன இந்நிலைமையில் நான் ஒரு ஸமயத்தி லாவது யுத்தத்தினால் செய்யத்தக்கவ்ஷயம் ஒன்றிருப்பதாக நினைக்க வில்லை. அரசனே! சூன்யமாயிருக்கிற இந்தப் பூமியானது உனக் கே இப்போது இருக்கட்டும்; அரசனான எவன் தான் ஶ்ரீஹாய மில்லாதவனாயிருந்துகொண்டு ராஜ்யத்தைஆள விரும்புவான்? அப் படிப்பட்டதோழர்களையும் புத்திரர்களையும் பிராதாக்களையும் தந்தை களையும் கொன்று உங்களாலும் ராஜ்யமானது கவர்ந்துகொள்ளப்

பட்டிருக்குங்காலத்தில், என்னைப்போன்றவன் எவன்தான் உயிரோடிருப்பான்? பாரத! நான் மான்தோலை ஆடையாகக்கொண்டு கானகம் செல்லப்போகிறேன். பந்துக்கள் கொல்லப்பட்டவனான எனக்கு ராஜ்யத்தில் விருப்பமில்லை. அரசனே! பெரும்பான்மையாக உறவினர்கள் கொல்லப்பட்டதும் யானைகளும் குதிரைகளும் அழிக்கப்பட்டதுமான இந்தப்பூமியானது உனக்கே இருக்கட்டும். மனக்கொதிப்பைவிட்டு, இந்தப்பூமியை ஆள்வாயாக. நான் இரண்டு மான்தோல்களைத் தரித்துக் கானகத்தையே ஆடையப்போகிறேன். பிரபுவே! ஜனங்களை இழந்தவனான எனக்கு உயிரோடிருப்பதில் இப்பொழுது விருப்பமில்லை. ராஜேந்திரனே! நீ போ. அரசனழிக்கப்பட்டதும் யுத்தவீரர்கள் கொல்லப்பட்டதும் சிறந்தபொருள்களழிந்ததும் ஸூத்தரியர்கள் சிதறிப்போனதுமான பூமியை ஸுகமாக அனுபவி' என்று சொன்னான். மிக்ககீர்த்தியுள்ள யுதிஷ்டிரர் எளிமையான சொல்லைக்கேட்டு, ஜலத்திலிருக்கிற உமது புத்திரனான தூர்யோதனனே நோக்கிக்கூறலானார்: 'ஐயா! ஜலத்திலிருந்துகொண்டு தீனமான அர்த்தமில்லாத வசனங்களை நீ கூறாதே. அரசனே! இந்தப்புலம்பலானது குருவியினுடைய சப்தம்போல என்மனத்தில் பதியவில்லை. தூர்யோதனா! தானம் செய்வதில் நீ ஸமர்த்தனாக இருந்தாலும் உன்னால் கொடுக்கப்பட்ட பூமியை ஆள்வதற்கு நான் விரும்பமாட்டேன். உன்னால் கொடுக்கப்பட்ட இந்தப்பூமியை அதர்மத்தினால் நான் பெற்றுக்கொள்ளேன். ராஜனே! ஸூத்திரியனுக்கு வாங்குவது தர்மமென்று எண்ணப்படவில்லை. நான் உன்னால் கொடுக்கப்பட்ட இந்தப்பூமி முழுவதையும் விரும்பவில்லை. உன்னை யுத்தத்தில் ஜயித்து இந்தப்பூமியை அனுபவிக்கப்போகிறேன். ஸ்வதந்திரனல்லாத நீ எவ்வாறு பூமியைக்கொடுப்பதற்கு விரும்புகிறாய்? அரசனே! உன்னால் இந்தப்பூமியானது அப்பொழுதே ஏன் கொடுக்கப்படவில்லை? ராஜனே! தர்மத்தினால் (பூமியை) யாசிக்கின்ற நம்முடைய குலத்திற்கு ஸமாதானத்தின்பொருட்டு முதலில்வந்த மகாபலசாலியான ஸ்ரீவாஸுதேவரை அவமதித்துவிட்டு இப்பொழுது ஏன் நீ கொடுக்கிறாய்? உனக்கு என்ன சித்தப்ரமம்? முயற்சியுள்ள எந்த அரசன் பூமியைக்கொடுப்பதற்கு விரும்புவான்? கௌரவநந்தன! மன்னனே! நீ இப்பொழுது பூமியைக் கொடுப்பதற்கோ, அல்லது, பலாத்காரமாகப் பிடுங்குவதற்கோ சக்தனல்ல. அப்படிப்பட்ட நீ எவ்வாறு கொடுக்கவிரும்புகிறாய்? யுத்தத்தில் என்னை ஜயித்து இந்தப்பூமியை ஆள்வாயாக. பாரதவம்சத்திலுதித்

தவனே! ஊசிமுனையினால் பூமியில் எந்த அம்சம் பேர்க்கப்படுமோ அவ்வளவுள்ளபூபாகத்தைக்கூட முன்பு நீ எனக்குக் கொடுத்தாயில்லை. பிரஜைகளுக்கு நாதனே! அப்படிப்பட்ட நீ எவ்வாறு இந்தப்பூமியைக் கொடுக்கிறாய்? முன்பு, ஊசிமுனை நாட்டக்கூடிய பூமியையும் எனக்கு நீ விடவில்லை. அப்படிப்பட்ட நீ எவ்வண்ணம் பூமியை விடுகிறாய்? இப்படிப்பட்ட ஐஸ்வர்யத்தை அடைந்து இந்தப் பூமியைப் பரிபாலனம் செய். எந்தமூடன்தான் சத்துருவுக்குப் பூமியைக் கொடுப்பதற்கு முயல்வான்? நீயோ மஹாமூடன். சுத்தமூர்க்கஸ்வபாவத்தினால்(விஷயங்களைத்) தெரிந்துகொள்ளுகிறாயில்லை. பூமியைக் கொடுக்க எண்ணமுள்ளவனாக இருந்தாலும் உயிரோடு உன்னை நான் விடப்போகிறதில்லை. நீ எங்கனையாவது தோல்வியடையச்செய்து இந்தப்பூமியை ஆள்வாய். அல்லது, எங்களாலாவது கொல்லப்பட்டு உத்தமமான உலகங்களை அடைவாய். அரசனே! நீயும் நானுமாகிய இருவரும் உயிரோடிருக்கும்வரையில் ஸர்வப்ராணிகளுக்கும் நம்முடைய வெற்றியில் ஸம்சயமுண்டாகும். என்னிடத்தில் அகப்பட்டிருப்பதனால் உன் உயிரை உன்னால் அடையமுடியாது. நான் விரும்பினால் உன்னை உயிரோடிருக்கச் செய்வேன். நீ உயிரோடிருப்பதற்குத் தக்கவனல்ல. எங்களைக் கொளுத்தும் விஷயத்தில் உன்னால் மிகவும் முயற்சிசெய்யப்பட்டது. அரசனே! ஸர்ப்பங்களாலும் விஷங்களாலும் ஜலத்தில் பிரவேசிக்கச்செய்ததாலும் ராஜ்யத்தைக் கவர்ந்ததினாலும் இன்னாதவற்றைச் சொன்னதாலும் த்ரௌபதியை இழுத்ததாலும் உன்னால் நாங்கள் அவமதிக்கப்பட்டோம். இந்தக்காரணங்களினால் உனக்கு உயிர் இல்லை; எழுந்திரு; எழுந்திரு; பாவீ! யுத்தம் செய். யுத்தத்தில் நன்மையுண்டாகும்' என்றார். ஜனாதிபரே! ஆங்காங்கு அந்த வீரர்கள் விசித்திரமாயும் ஜயத்துடன்கூடியவைகளாயுமிருக்கிற இவ்வாறான சொற்களை அடிக்கடி கூறினார்கள்' என்றான்.

முப்பத்திரண்டாவது அத்தியாயம்.

ஹரதப்ரவேசபர்வம். (தோடர்ச்சி.)



(யுதிஷ்டிரநடைய கடுஞ்சோற்களைக் கேட்டுத் துரியோத
னன் கதையை எடுத்துக்கொண்டு மடுவினின்று
எழுந்திருந்ததும், இருவருக்கும் ஸம்வாதமும்.)

திருதராஷ்டிரன், “இவ்வண்ணம் வெருட்டப்படுகின்றவனும்
இயற்கையாகக் கோபமுள்ளவனும் பகைவர்களைத் தவிக்கச்செய்பவ
னும் வீரனும் அரசனுமான என்குமாரன் எவ்வண்ணம் ஆனான்?
அவனால் அதட்டிக்கூறும் சொல்லானது எவ்விதத்தினாலும் இதற்கு
முன் கேட்கப்பட்டதில்லை. அவன் ராஜத்தன்மையினால் எல்லா
ஜனங்களுக்கும் பூஜிக்கத்தக்கவனாக இருந்தான். அகங்காரியாக
இருப்பதினால் எவனுக்குத் தன்னுடைய *குடைநிழலும் சூரியனு
டைய ஒளிபோல் மனவருத்தத்தின்பொருட்டே ஆகுமோ அவன்
இவ்விதமான வாக்குக்களை எப்படி ஸஹிப்பான்? ஸஞ்சய! ம்லேச்
சர்களோடும் ஆடவிகர்களோடுங்கூடின இந்தப்பூமிமுழுவதும் உன்
கண்ணுக்கு எதிரில் எவனுடைய அருளினால் நிலைத்திருக்கிறதோ
அந்தத்துரியோதனன் அவ்வாறு வெருட்டப்பட்டவனும் தன்
னுடைய வேலைக்காரர்களால் இழக்கப்பட்டவனும் மேலும் பாண்ட
வர்களால் ஜனங்களில்லாத இடத்தில் நன்கு சூழ்ந்துகொள்ளப்
பட்டவனுமானான். ஸஞ்சய! அவன் கடுமையானவையும் ஜயத்
துடன்கூடியவையுமான சொற்களை அடிக்கடி கேட்டுப் பாண்ட
வர்களைப்பார்த்து யாதுகூறினானோ அதனை எனக்குச்சொல்வாயாக”
என்று வினவ, ஸஞ்சயன் சொல்லலானான்.

“அரசரே! ராஜேந்திரரே! பிராதாக்களுடன்கூடின யுதிஷ்டிர
ரால் அப்பொழுது வெருட்டப்படுகின்றவனும் ஜலத்தில்
இருப்பவனும் கெட்ட நிலைமையை அடைந்தவனும் உம்முடைய
குமாரனுமான அந்தத் துரியோதன மகாராஜன் கடுமையான சொற்
களைக்கேட்டு, ஜலத்தினுள்ளிருந்துகொண்டே அடிக்கடி தீர்க்க
மாயும் உஷ்ணமாயும் பெருமூச்சுவிட்டுக்கொண்டும் ஜலத்திற்குள்
ளிருந்தே இருகைகளையும் அடிக்கடி உதறிக்கொண்டும் யுத்தத்தில்
மனத்தைச்செலுத்தி யுதிஷ்டிர ராஜரை நோக்கிக் கூறலானான்.

* ‘சூரியவெப்பத்தினின்று குடையால் காக்கப்பட்டானென்பதையும்
அபவாதமாகக் கொள்பவன்’ என்பது பழைய உரை.

‘பார்த்தர்களே! நீங்கள் எல்லாரும் தோழர்களுடனும் ரதங்களுடனும் வாகனங்களுடனும் இருக்கிறீர்கள். நானே ஒருவன்; களைத்திருப்பவன்; ரதத்தையும் இழந்தவன்; வாகனங்கள் கொல்லப்பட்டவன். ஸஹாயரில்லாதவனும் பாதசாரியும் சஸ்திரங்களை இழந்தவனுமான நான் சஸ்திரங்களைக் கையில் பிடித்தவர்களும் ரதங்களுடன் கூடியவர்களுமான அனைக்களால் சூழப்பட்டவனாக எவ்வாறுபோர்புரிவதற்குச் சக்தியுள்ளவனாவேன்? யுதிஷ்டிர! நீங்கள் ஒவ்வொருவராக என்னை எதிர்த்துச் சண்டைசெய்யுங்கள். ஒருவன் அனைக வீரர்களோடு யுத்தகளத்தில் போர்புரிவது நியாயமன்று. மேலும், நான் விசேஷித்துக் கவசத்தை இழந்தவனும் களைத்தவனும் ஆபத்தை அடைந்தவனும் அதிகமாகக் காயப்படுத்தப்பட்டிருக்கிற சரீரத்தையுடையவனும் வாகனங்களும் ஸைனிகர்களும் அழிந்தவனுமாயிருக்கிறேன். அரசனே! எனக்கு உன்னிடத்தினின்றாவது குந்தீபுத்திரனான பீமஸேனன், அர்ஜுனன், வாஸுதேவன், பாஞ்சாலர்கள், நகுலஸஹதேவர்கள், யுயுதானன், இன்னும்மற்ற உனக்குள்ள வீரர்கள் இவர்களிடத்தினின்றாவது பயம்இல்லை. கோபங்கொண்டவனான நான் ஒருவனாக யுத்தத்தில்நின்று உங்களெல்லாரையும் தடுப்பேன். ஜனநாதனே! ஸத்புருஷர்களுடைய கீர்த்தியானது தர்மத்தை ஆதாரமாகக்கொண்டது. நான் தர்மத்தையும் கீர்த்தியையும் பாதுகாப்பவனாக இருந்துகொண்டு சொல்லுகிறேன். நான் எழுந்திருந்து யுத்தரங்கத்தில் எல்லா வீரர்களையும் எதிர்த்துப் போர்புரியப்போகிறேன். பரதவம்சத்தில் தோன்றினவனே! என்னை எதிர்த்தவர்களனைவர்களையும் கொல்லப்போகிறேன். நான் சஸ்திரங்களையும் ரதத்தையுமிழந்தவனாயிருந்தும், தேர்களையும் குதிரைகளையுமுடையவர்களாயிருக்கிற உங்களை ஸூர்யன் இரவின் முடிவில் எல்லாநகூத்திரங்களையும் மறையச் செய்வதுபோலத் தேஜஸினால் நாசஞ்செய்யப்போகிறேன். பாண்டவர்களே! உறுதியாக இருங்கள். பரதர்களுள் சிறந்தவனே! புகழ்பெற்றவர்களான க்ஷத்திரியர்கள், பாஹ்லீகர்கள், துரோணர், பீஷ்மர், மஹாத்மாவான கர்ணன், சூரனாஜயத்ரதன், பகதத்தன், மத்ரராஜனாசல்யன், பூரிஸ்ராவஸ், புத்திரர்கள், ஸுபலனுடைய குமாரனானசகுனி. இவர்கள் விஷயத்தில் கடனாளியாயில்லாமலிருத்தலை இப்பொழுது அடையப்போகிறேன். உன்னைப் பிராகாக்களோடு கொன்று, * மித்திரர்களுக்கும் ஸுஹ்ருத்துக்களுக்கும் அவ்வாறே பங்குகளுக்கும் இப்பொழுது கடனாளியாகாதிருத்தலை அடையப்போகிறேன்’ என்றான். ஜனா

* சாந்திபர்வம் 385-ம் பக்கம் குறிப்பிற்காண்க.

திபனும் ஸ்ரீமானும் உம்முடைய புத்திரனுமான துரியோதனன் ஜலத்தினுள்ளிருந்துகொண்டே இவ்வளவுமட்டிலும் சொற்களைச் சொல்லிவிட்டுச் சும்மா இருந்துவிட்டான். யுதிஷ்டிரர், 'துர்யோதன! பாக்கியத்தினால் நீயும் ஸ்ஷத்திரியதர்மத்தை அறிகிறாய். மிக்க புஜபலமுள்ளவனே! தெய்வாதீனமாக உன் புத்தியானது யுத்தத்தின்பொருட்டே உறுதியாக இருக்கிறது. காந்தாரீபுத்திர! பாக்கியத்தினால் சூராக இருக்கிறாய். தெய்வாதீனமாக யுத்தத்தை அறிந்திருக்கிறாய். நீ உதவியில்லாதவனாக இருந்துகொண்டு எங்களனைவர்களையும் யுத்தரங்கத்தில் எதிர்த்து யுத்தஞ் செய்ய விரும்புகிறாயன்றோ? ஸஹாயமற்றவனான நீ ஒருவனோடு எதிர்த்து, எந்த ஆயுதம் உனக்கு விருப்பமோ அதை எடுத்துக்கொண்டு யுத்தம்செய். நாங்கள் பார்க்கிறவர்களாக நிற்கிறோம். வீரனே! இதோ நான் நீ விரும்பியவிருப்பத்தை மீண்டும் உனக்குக் கொடுக்கிறேன். எங்களுள் ஒருவனைக்கொன்று அரசனாகிவிடு. அல்லது (எங்களால்) கொல்லப்பட்டு ஸ்வர்க்கத்தை அடை' என்று கூறினார். துர்யோதனன், 'யுத்தத்தில் போர்புரிவதற்காக ஒருவரம் இப்பொழுது எனக்குக் கொடுக்கவேண்டும். ஆயுதங்களுள் இந்தக்கதாயுதந்தான் எனக்கு எப்பொழுதும் பிரியமானது. பிராதாக்களான உங்களுள் எவனொருவன் என்னை (எதிர்த்துப்போர்புரியச்) சக்தியுள்ளவனென்று எண்ணுகிறானோ, அவன், கதாயுதத்துடன் பாதசாரியாயிருந்து யுத்தரங்கத்தில் என்னோடு போர்புரியலாம். அடிக்கடி விசித்திரமான அனேக ரதயுத்தங்கள் நடந்திருக்கின்றன. ஆச்சர்யகரமானதும் பெரிதுமான இந்தக்கதாயுத்தமொன்று இப்பொழுது நடக்கட்டும். மனிதர்கள் அன்னங்களில்கூட மாறுதலைச் செய்வதற்கு விரும்புகிறார்கள். உன்னுடைய அனுமதியின்மேல் யுத்தங்களுக்கும் மாறாட்டம் உண்டாகட்டும். மிக்க தோள்வலியமைந்தவனே! கதையினால் இளையஸஹோதரர்களுடன்கூடின உன்னையும் பாஞ்சாலர்களையும் ஸ்ருஞ்சயர்களையும் மற்றுமுள்ள உன்னுடையபோர்வீரர்களையும் ஜயிக்கப்போகிறேன். யுதிஷ்டிர! இந்திரனிடத்திலிருந்தும் எனக்கு ஒருபொழுதும் கலக்கமுண்டாகாது' என்று மறுமொழிகூறினான். யுதிஷ்டிரர், 'காந்தாரீபுத்திர! எழுந்திரு, எழுந்திரு. துர்யோதன! பலசாலியான நீ ஒருவன் கதாயுதத்துடன்கூடியவனாக யுத்தத்தில் ஒருவனான என்னை எதிர்த்துப் போர்புரிவாயாக. காந்தாரிந்தன! ஆண்பிள்ளையாக இரு. மிக்க ஜாகிரதையுடன் யுத்தம்செய். இந்திரனே உனக்கு உதவிசெய்பவனானும். இப்பொழுது உனக்குப் பிராணன் இராதா' என்று கூறினார்.

நாஸ்ரேஷ்டனும் ஜலத்துக்குள்ளிருப்பவனும் உமது புத்திரனுமான அந்தத் தூரியோதனன், புற்றிலிருந்து சீறுகின்ற மகா ஸர்ப்பம்போல இந்தவசனத்தைப் பொறுக்கவில்லை. அரசரே! வாக்காகிற கொரடா வினால் அவ்வாறு அடிக்கடி துன்புறுத்தப்படுகின்ற அந்தத்தூரியோதனன் உத்தமமான சூதிரையானது கொரடாவைப் பொருததுபோல (அந்த) வசனத்தைப் பொறுக்கவில்லை. வீர்யமுள்ள தூரியோதனன் ஜலத்தை நன்றாகக் கலக்கிக்கொண்டும் உருக்குமயமானதும் பெரிய தும் பொன்வளயங்களைப் பூஷணமாகவுடையதுமான கதையை வே கத்துடன் எடுத்துக்கொண்டும் சிறந்தநாகம்போலச் சீறிக் கொண்டும் ஜலமத்தியத்தினின்று மேலே எழுந்தான். உம்முடைய புத்திரனான அந்தத்தூரியோதனன் ஸ்தம்பனம் செய்யப்பட்டிருந்த ஜலத்தைப் பிளந்துகொண்டும் தோளில் உருக்குமயமானகதாயுதத்தைவைத்துக் கொண்டும் நன்றாகஜ்வலிக்கின்ற சூரியன்போல் மேலேஎழுந்தான். பிறகு, சிறந்த புத்தியுள்ளவனும் மிக்கவலிமையுள்ளவனுமான தூரியோதனன் உருக்குமயமானதும் ஸ்வர்ணத்தினால் அலங்கரிக்கப்பட்டிள்ளதுமான பெரியகதையைக் கையினால் உருவினான். கதையை ஏந்திய தூரியோதனன் நன்றாகப்பிரகாசிக்கின்ற ஸூரியன்போல விளங்கினான். கதையைக் கையிற் பிடித்தவனும் சிகரத்துடன் கூடின மலை போன்றவனும் பிரஜைகளிடத்தில் கோபங்கொண்டு (ஸம்ஹாரத்திற்காக) நிற்கின்ற சூலபாணியான ருத்திரர்போன்றவனும் மேலேஎழுந்தவனும் மிக்கபுஜபலமுள்ளவனும் *பகைவர்களை அடக்குபவனுமான தூரியோதனை எல்லாப்பிராணிகளும் தண்டத்தைக்கையில் கொண்ட அந்தகளைப்போல எண்ணின. ஜனாதிபரே! உம்முடையபுத்திரனை எல்லாப்பாஞ்சாலர்களும் வஜ்ராயுதத்தைக்கையில் கொண்ட இந்திரனைப்போலவும் சூலத்தைக் கையில் ஏந்திய ருத்திரரைப்போலவும் கண்டார்கள். கரையில்வந்திருக்கின்ற அந்தத்தூரியோதனைக்கண்டு, பாஞ்சாலர்களும் பாண்டவவீரர்களுமாகிய எல்லாரும் ஸந்தோஷித்தார்கள். அவர்கள் (ஆனந்தத்தினால்) ஒருவர்க்கொருவர் உள்ளங்கைகளைக் கொடுத்துக்கொண்டார்கள். உம்முடையபுத்திரனான தூரியோதனன் அதைப்பரிகாசமென்றெண்ணி இருகண்களையும் புரட்டிவிழுத்துக் கோபத்துடன் பாண்டவர்களைக்கொளுத்த விருப்பமுள்ளவனாகப் புருவத்தை முக்கோணமாகநெறித்துக்கொண்டும் உதட்டை நன்றாகக் கடித்துக்கொண்டும், பிறகு கேசவருடன் கூடின அந்தப்பாண்டவர்களைப்பார்த்து, 'பாண்டவர்களே! இந்தப்பரிஹாஸத்தினுடையபலனைத்

* இரட்டித்தலால் ஒருசொல் விடப்பட்டது.

திருப்பியனுபவிக்கப்போகிறீர்கள். நீங்கள் இப்பொழுதே கொல்லப் பட்டுப் பாஞ்சாலர்களோடு யமலோகம்போகப்போகிறீர்கள்' என்றான். அந்த ஜலத்தினின்று எழுந்திருந்த உம்முடையபுத்திரான தூர்யோ தனன் கதையைக்கையில் கொண்டு இரத்தத்தினால் நன்குநனைக்கப் பட்டு நின்றான். ரத்தத்தினால் பூசப்பட்டிருக்கிற அந்தத்தூரியோதன னுடைய ஜலத்தினால் நனைக்கப்பட்ட சரீரமானது அப்பொழுது அரு விப்பெருக்குடன்கூடின மலைபோலப்பிரகாசித்தது. அச்சமயத்தில் பாண்டவர்கள் 'கதாயுதத்தைத் தூக்கிக்கொண்டிருக்கிற அந்தவீரனைக் கோபங்கொண்ட யமனைப்போலவும் நேரில் நிற்கின்ற சூலபாணியைப் போலவும் எண்ணினார்கள். பிறகு, யுத்தத்தில் சிறந்த வீரயமுள்ளவ னான தூர்யோதனன், மேகத்தின் இடிமுழக்கம்போன்ற சப்தத்துடன் விருஷபம்போல் உத்ஸாஹத்தினால் கர்ஜித்துக்கொண்டு பார்த்தர் களைக் கதைச்சண்டைக்கு அழைத்தான். அவன், 'யுதிஷ்டிர! நீங்கள் ஒவ்வொருவனாக என்னை எதிர்த்துவாருங்கள். ஒருவீரனை யுத்தபூமி யில் அனேக வீரர்களோடு போர்புரியும்படி செய்வது நியாயமன்று. நான்கவசத்தைக்கழற்றிவைத்தவன்; அதிகஸ்ரமத்தை அடைந்தவன். ஜலத்திலும் முழுகியிருந்தவன்; மிகுதியாகக் காயப்படுத்தப்பட்ட சரீ ரத்தையுடையவன். வாகனங்களும் வீரர்களும் கொல்லப்பட்டவன். போர்செய்வது அவசியமே. நீங்களனைவரும் சேர்ந்து என்னோடு யுத்தம் செய்வதென்னும் இது தகுந்தது தகாதது என்பதை எப் பொழுதும் நீ அறிந்திருக்கிறாய்' என்று சொன்னான்.

யுதிஷ்டிரர், 'தூர்யோதன! ஸஹாயமற்றவனான அபிமன்யுவை யுத்தத்தில் அனேகமகாரதர்கள் கொன்றபொழுது இந்தப்புத்தி ஏன் உனக்கு உண்டாகவில்லை? ஶஷத்திரியதர்மம் மிக்ககொடுமையானது; ஒன்றையும் எதிர்பாராதது; மிக்ககருணையற்றது. அப்படியில்லாவிட் டால் அப்படிப்பட்ட அபாயநிலைமையை அடைந்திருந்த அபி மன்யுவை எவ்வாறு அனேகர்கள் கொல்வார்கள்? நீங்கள் எல்லா ரும் தர்மத்தை அறிந்தவர்கள்; எல்லாரும் சூரர்கள்; சரீரத்தை இழக் கத்துணிந்தவர்கள். நீதியுடன் யுத்தம் செய்பவர்களுக்குச் சிறந்ததான இந்திரலோககதியானது கூறப்பட்டிருக்கிறது. ஒருவன் அனேகர்க ளால்கொல்லத்தக்கவனல்லென்பது தர்மமே. அப்படியானால், உன் னம்மதத்தில் கட்டுப்பட்டு அனேகவீரர்கள் அபிமன்யுவை ஏன்கொன் றார்கள்? எந்த மனிதனும் ஆபத்தை அடைந்த காலத்தில் தர்மசாஸ் திரத்தை ஆராய்கின்றான்; நல்ல நிலைமையில் இருப்பானேயாகில், பரலோகத்தின் வாயிலை அடைக்கப்பட்டதாகப்பார்க்கிறான். வீரனே!

கவசத்தை அணிந்துகொள்; தலை மயிர்களை முடித்துக்கொள். பாரத ! வேறுஎது உனக்கு இல்லையோ அதையும்எடுத்துக்கொள். வீர! நான் மீண்டும் உனக்கு இந்தஒருவிருப்பத்தைக்கொடுக்கிறேன். ஐந்துபாண்டவர்களுள் எவனோடு நீ போர்புரிவதற்கு விரும்புகிறாயோ அவனைக் கொன்று நீ அரசனாகலாம். அல்லது, நீ கொல்லப்படுவாயேயாகில் ஸ்வர்க்கத்தை அடையலாம். வீரனே ! யுத்தத்தில் உயிரைத்தவிர உனக்கு எந்த விருப்பத்தைச் செய்யக்கடவோம்?' என்று வினவினார். அரசரே ! பிறகு, உம்முடைய குமாரன் பொன்மயமான கவசத்தைப்பூண்டுகொண்டு விசித்திரமாயும் பொன்னாலலங்கரிக்கப்பட்டதாயுமிருக்கிற தலைப்பாகையையும் தரித்தான். அரசரே ! தலைப்பாகையை அணிந்தவனும் மங்களகரமான கவசத்தைப்பூண்டவனுமான உம்முடைய குமாரன் பொன்மயமான மேருமலைபோலப் பிரகாசித்தான். மன்னரே ! கவசம்பூண்டவனும் கதையைமுடையவனும் உமது குமாரனுமான துர்யோதனன் யுத்தமுனையில் ஸன்னத்தனாகஇருந்துகொண்டு எல்லாப்பாண்டவர்களையும்பார்த்து, 'பிராதாகளான உங்களுள் ஒருவன் கதாயுதத்தை எடுத்துக்கொண்டு என்னோடு போர்புரியலாம். பரதர்களுள் சிறந்தவனே ! ஸஹதேவனோடாவது பீமனோடாவது நகுலனோடாவது அர்ஜுனனோடாவது உன்னோடாவது இப்பொழுது யுத்தம்செய்யப்போகிறேன். நான் யுத்தத்தைச்செய்து ரணரங்கத்தில் வெற்றியடையப்போகிறேன். புருஷஸ்ரேஷ்டனே ! நான், பொற்பட்டங்கட்டியிருக்கிற கதாயுதத்தினால், எவ்விதத்தினாலும் அடையமுடியாதபகையினுடையமுடிவை இப்பொழுது அடையப்போகிறேன். கதாயுத்தத்தில் எனக்கு ஒப்பானவன் ஒருவனும் இல்லையென்று எண்ணுகிறேன். ஒன்று சேர்ந்திருக்கிற உங்களனைவரையும் கதாயுதத்தினாலேயே கொல்வேன். எல்லாருமானாலும் சிலரானாலும் என்னுடன் நியாயத்தோடு யுத்தம்செய்வதற்கு ஸமத்தர்களாகமாட்டீர்கள். இவ்வண்ணம் கர்வத்தினால் அடக்கமில்லாத சொல்லை நான் சொல்லலாகாது. ஆனால், உங்கள் முன்னிலையிலேயே இந்தச்சொல்லைப் பயனுள்ளதாகச் செய்யப்போகிறேன். இந்த முகூர்த்தத்தில் அது உண்மையாகவோ பொய்யாகவோ ஆகப்போகிறது. இப்பொழுது என்னுடன் எவன் யுத்தம் செய்யப்போகிறானோ அவன் கதையைக் கையில் எடுத்துக்கொள்க' என்று கூறினான்.

முப்பத்துமுன்னூவது அத்யாயம்.

ஹரதப்ரவேசபர்வம். (தோடர்ச்சி.)



(யுதிஷ்டிரார் தங்களுள் ஒருவரைவேன்றலும் நாட்டை அடையலாமென்று தூரியோதனனுக்குச் சொல்லியதும், மாதவர் பீமனும் தூரியோதனனைவெல்வது ஸந்தேகமென்றதும், பீமன் தூரியோதனனை எளிதீற் கொல்வேனென்றதும், மாதவர் முதலியோர் பீமனைப் புகழ்ந்ததும், பீமனும் தூரியோதனனும் வீரவாதம் செய்து போருக்குமுயன்றதும்.)

அரசரே! தூரியோதனன் இவ்வண்ணம் அடிக்கடி கர்ஜிக்கும் போது, வாஸுதேவர் யுதிஷ்டிரார்மீதுகோபங்கொண்டவராகி, 'யுதிஷ்டிரரே! இவன் உம்மையாவது அர்ஜுனனையாவது நகுலனையாவது ஸஹதேவனையாவது யுத்தத்தில் விரும்புவானாகில் என்னசெய்கிறது? அரசரே! 'யுத்தத்தில் ஒருவனையே கொன்று கௌரவர்களுக்கு அரசனாகக்கடவாய்' என்று ஏன் இப்படிப்பட்ட இந்தக் காரியம் உம்மால் ஆராய்ந்துபாராமல் கூறப்பட்டது? அரசரே! இவன் பீமனேனைக் கொல்ல வேண்டுமென்கிற எண்ணத்தினால் புருஷவடிவமுள்ள இருப்புப்பாவையில்பதின்மூன்றுவர்ஷகாலம்யுத்தப்பயிற்சிசெய்திருக்கிறான். பரதர்களுள்சிறந்தவரே! இவனிடத்தினின்று எவ்வாறு கார்யம்வித்திக்கும்? அரசர்களுள்சிறந்தவரே! தயையினால் நீர்ஆலோசியாமல் செய்துவிட்டீர். யுத்தத்தில் இவனை எதிர்த்துச்சண்டைசெய்கிறவன், குந்திரந்தனனான விருகோதரனைத்தவிர வேறு ஒருமனிதனை நான்காணவில்லை. அவனும் அதிகமான பயிற்சியுள்ளவனல்லன். உமக்கும் சகுனிக்கும் முன்பு ஸமமாயில்லாத சூதாட்டம் ஏற்பட்டதுபோல இந்தப் போர்ச் சூதானது இவர்களுக்கு மறுபடியும் விசேஷித்துத்தொடங்கப்பட்டுவிட்டது. பீமன் பலசாலி; ஸமர்த்தன். அரசனான தூரியோதனன் மிக்கபயிற்சியுள்ளவன். அரசரே! பலசாலி பயிற்சியுள்ளவன் இவர்களுள் பயிற்சியுள்ளவனே மேற்படுகிறான். ராஜரே! அப்படிப்பட்ட இந்தப்பகைவன் உம்மால் நல்லவழியில் நிலைநிறுத்தப்பட்டான். நீரும் மிகக்கொடிய ஆபத்தில் நிலைபெறும்படி செய்யப்பட்டீர். நாங்கள் கஷ்டத்தை அடையும்படி செய்யப்பட்டோம். எந்த மனிதன் எல்லாச் சத்துருக்களையும் ஜயித்துக் கிடைத்த ராஜ்யத்தைக் கஷ்டதசையை அடைந்திருக்கிற ஒரு சத்ருவினால் அவ்வாறு கவரப்படும்படி செய்வான்? இப்படிப்பட்ட யுத்தத்தில் அவனை ஒருபாணத்தினால் அடித்துத்தள்ளித் தூக்கப்படும்படி

செய்யவேண்டும். தேவனாக இருந்தாலும் யுத்தத்தில் கதாபாணியான தூர்யோதனனை ஜயிக்கச்சக்தியுள்ளவனை உலகத்தில் இப்பொழுது நான் காணவில்லை. யுத்தத்தில் கதாபாணியான தூர்யோதனனை ஜயிப்பதற்குப் பல்குனனாவது நீராவது மாத்ரீகுமாரர்களான நகுலஸஹ தேவர்களாவது ஸமர்த்தர்களென்று நான் நினைக்கவில்லை. அரசனான தூர்யோதனன் அதிகஸாமர்த்தியமுள்ளவன். நீரோ பீமனே நகுலனே ஸஹதேவனே பல்குனனே நியாயத்தினால் ஜயிக்கத்திறமைபில்லாதவர்களே. பாரதரே! இவ்வாறிருக்க, 'யுத்தத்தில் எங்களுள் ஒருவனைக் கொன்று நீ ராஜாவாகிவிடு' என்றும், 'கதையினால் யுத்தம்செய்' என்றும் சத்துருவைப்பார்த்து நீர் எப்படிச் சொல்லுகிறீர்? விருகோதரனை அடித்தும் நமக்கு ஜயமுண்டாவது ஸம்சயமே. மஹா பலசாலியான இந்தத் தூர்யோதனன் நியாயமாக யுத்தஞ் செய்பவர்களுள் மிக்க பயிற்சியுள்ளவன். பாண்டு குந்தி இவர்களின் இந்தஸந்ததியானது நிச்சயமாக ராஜ்யத்தை அடையாது. முடிவில்லாதவனவாஸத்திற்காவது பிச்சையெடுப்பதற்காவது ஸ்ருஷ்டிக்கப்பட்டிருக்கிறது' என்றார்.

பீமனேனன், 'மதுஸூதனரே! நீர்கவலைப்படவேண்டாம். இன்று எவ்விதத்தினாலும் அடையமுடியாத பகையினுடைய அக்கரையை அடையப்போகிறேன். நான் யுத்தத்தில் தூர்யோதனனைக் கொல்லப்போகிறேன்; ஸந்தேகமில்லை. வாஸுதேவரே! தர்மராஜருக்கு வெற்றியானது நிச்சயமாகக் காணப்படுகிறது. என்னுடைய இந்தக் கதையானது ஒன்றரைமடங்குமிகப்பெரிதானது. தூர்யோதனனுடையது அப்படியன்று, மாதவரே! நீர் மனவருத்தமடைய வேண்டாம். நான் இந்தக்கதையினால் போர்க்களத்தில் சண்டைசெய்வதற்குச்சக்தியுள்ளவனாக இருக்கிறேன். ஜனார்த்தனரே! நீங்கள் எல்லாரும் என்னைப்பார்த்துக்கொண்டிருங்கள். கோவிந்தரே! யுத்தகளத்தில் பற்பல சஸ்திரதாரிகளான மூவுலகத்திலுமுள்ள வீரர்களையும் தேவர்களோடு கூடியிருந்தாலும் யுத்தத்தில் எதிர்த்துப்போர்புரிவேன். அவ்வாறிருக்க, தூர்யோதனனை எதிர்ப்பதைப்பற்றிச்சொல்லவும் வேண்டிமா?' என்றுகூறினான். அவ்வாறுபேசுகின்ற விருகோதரனை வாஸுதேவர் ஸந்தோஷத்துடன் புகழ்ந்தார். இவ்விதமானவசனத்தையும் உரைக்கலானார். 'மிக்கபுஜபலமுள்ளவனே! தர்மராஜரான யுதிஷ்டிரர் உன்னை அடித்துப் பகைவர்களைக்கொன்று, விளங்குகின்ற தம்முடைய ராஜ்ய ஸம்பத்தை அடைகிறார்; ஸம்சயமில்லை. உன்னால் திருதராஷ்டிர குமாரர்களைவரும் யுத்தத்தில் கொல்லப்பட்டார்கள். அரசர்களும் ராஜகுமாரர்களும் யானைகளும் மாய்க்கப்பட்டனர். பாண்டு

நந்தன! மஹாயுத்தத்தில் உன்னை எதிர்த்துக் களிங்கர்களும் மகாரதர்களும் கீழ்நாட்டுவீரர்களும் காந்தாரர்களும் அவ்வாறே குருவீரர்களும் கொல்லப்பட்டார்கள். குந்திநந்தன! தூர்யோதனனையும் கொன்று, கடல்குழந்த பூமியைத் திருமால் இந்திரனுக்குக் கொடுத்ததுபோலத் தர்மராஜருக்குக்கொடுப்பாயாக. பாவி யான தார்த்தராஷ்டிரன் யுத்தத்தில் உன்னை எதிர்த்து நசிக்கப்போகிறான். நீ இவனுடைய இருதொடைகளையும் முறித்துப் பிரதிஜ்ஞையைப்பரிபாலனம் செய்யப்போகிறாய். பாவி யான தூர்யோதனனை நீ முயற்சியோடு எதிர்த்துப் போர்புரியவேண்டும். இவன் ஸமர்த்தன்; மிக்கவலிமையுள்ளவன்; எப்பொழுதுமே யுத்தத்தில் தேர்ச்சிபெற்றவன்' என்றார்.

ஜனநாதரே! மன்னரே! பிறகு, ஸாத்யகி பற்பல சொற்களால் அந்தப் பாண்டிநந்தனனான பீமஸேனனைப் புகழ்ந்தான். தர்மராஜரை முன்னிட்டவர்களான பாஞ்சாலர்களும் பாண்டவர்களைச்சேர்ந்தவர்களும் எல்லாருமே பீமஸேனனுடைய அந்தவார்த்தையைக்கொண்டாடினர். பிறகு, பயங்கரமான பலத்தையுடைய பீமன் ஸ்ருஞ்சயர்களுடன் நிற்கின்றவரும் ஜ்வலிக்கின்றஸூர்யனைப்போன்றவருமான யுதிஷ்டிரரைப்பார்த்துக்கூறலானான். 'நான்யுத்தத்தில் இவனோடு எதிர்த்துப் போர்புரிவதற்குச் சக்தியுள்ளவனாக இருக்கிறேன். புருஷாதமனான இந்தத்துரியோதனன் என்னை யுத்தத்தில் ஜயிப்பதற்குச்சக்தியுள்ளவனாகான். உள்ளத்தில் வைக்கப்பட்டிருக்கிற மிக்ககோபத்தை, அர்ஜுனன் காண்டவவனத்தில் நெருப்பை விட்டதுபோலத் திருதராஷ்டிரபுத்திரனான தூரியோதனனிடத்தில் இன்று விடப்போகிறேன். பாண்டவரே! உம்முடைய மனத்திலிருக்கிற சல்யத்தை இப்பொழுது எடுக்கப்போகிறேன். அரசரே! இப்பொழுது கதாயுத்தத்தினால் பாவி யான தூர்யோதனன் கொல்லப்பட்ட பிறகு, நீர் ஸுகமாகஇரும். தோஷமற்றவரே! இன்று கீர்த்திமயமானமர்லையைஉமக்கு நான் போடப்போகிறேன். இன்று தூர்யோதனன் பிராணனையும் ஐசுவர்யத்தையும் ராஜ்யத்தையும் இழக்கப்போகிறான். அரசனான திருதராஷ்டிரனும் இப்பொழுது என்னால் புத்திரன் கொல்லப்பட்டானென்பதைக்கேட்டுச் சகுனியினுடையபுத்தியினுண்டான அசுபகாரியத்தைநினைக்கப்போகிறான்' என்றுசொன்னான். பரதர்களுள்சிறந்தவனும் வீர்யசாலியுமான பீமஸேனன் இவ்வாறுஉரைத்துக் கதையைக்கையிலெடுத்ததுக் கொண்டும் இந்திரன் விருத்திரனை அழைத்ததுபோல அழைத்துக்கொண்டும் யுத்தத்திற்காக எழுந்து நின்றான். அதிகவீர்யமுள்ளவனான உம்முடைய புத்திரன் அவன் அழைத்த

தைப்பொழுதவனாகி ஒருயானை மற்றொருயானையை, எதிர்ப்பதுபோல்
 விரைவாக எதிர்த்துநின்றான். கதையைக்கையில் கொண்டியுத்தத்திற்
 காக நெருங்கிவந்திருக்கிற உம்முடையகுமாரனைப் பாண்டவர்கள் எல்
 லாரும் சிகரத்துடன் கூடின கைலாஸத்தைப்போலக் கண்டார்கள்.
 தன் கூட்டத்தைவிட்டுப் பிரிந்திருக்கின்ற யானையைப்போல ஸஹாய
 மற்றவனாயிருக்கின்ற மஹாபலசாலியான தூர்யோதனனை அடைந்து
 பாண்டவர்கள் மிக்க ஸந்தோஷத்தை அடைந்தார்கள். தூர்யோதனனு
 க்கும் பரபரப்பாவது பயமாவது வாட்டமாவது மனவருத்தமாவது
 உண்டாகவில்லை. யுத்தத்தில் விம்மம்போல நின்றான். அரசரே! அப்
 பொழுது நன்றாக மேலே தூக்கப்பட்ட கதையுடன் கூடியவனும் சிக
 ரத்துடன் கூடின கைலாஸம்போன்றவனுமான தூர்யோதனனைப்பார்த்
 தப் பிறகு பீமஸேனன் உரைக்கலானான். 'தூர்யோதன! அரசரான
 திருதராஷ்டிரராலும் உன்னாலும் எங்கள் விஷயத்தில் செய்யப்பட்
 டதும் வாரணவதத்தில் முன்நடந்ததுமான அந்தப்பாவமான கார்யத்
 தை நினைத்துக்கொள். சகுனியினுடைய புத்திலாகவத்தினால் ஸபை
 யின் நடுவில் வீட்டுக்கு விலக்காயிருந்த த்ரௌபதியும் இழுத்துவரப்
 பட்டாள். சூதாட்டத்திலும் அரசரான யுதிஷ்டிரர் வஞ்சிக்கப்பட்டார்.
 கெட்ட எண்ணமுள்ளவனே! நிரபராதிகளான பார்த்தர்களிடத்தில்
 இன்னும் வேறெந்தப்பாவங்களைச் செய்தாயோ அவற்றின் பெரிதான
 பலனைப்பார். மிக்ககீர்த்தியையுடையவரும் பரதஸ்ரேஷ்டரும் நம்
 அனைவருக்கும் பிதாமஹரும் கங்காபுத்திரருமான பீஷ்மர் உன்னிமித்
 தமாக அடிக்கப்பட்டுச் சரதல்பத்தில் படுத்திருக்கிறார். துரோண
 ரும் கர்ணனும் கொல்லப்பட்டார்கள். பிரதாபமுள்ளவனான சல்ய
 னும் கொல்லப்பட்டான். வைரமென்கிற நெருப்பை ஆதியிலுண்டு
 பண்ணின சகுனியும் யுத்தத்தில் கொல்லப்பட்டான். சூரர்களான
 உன்னுடைய பிரதாக்களும் ஸைனிகர்களுடன் கூடின புத்திரர்களும்
 கொல்லப்பட்டார்கள். யுத்தங்களில் திரும்பாதவர்களும் சூரர்களு
 மான அரசர்களும் கொல்லப்பட்டார்கள். இவர்களும் இன்னும் அநேக
 ஷத்திரியச் ச்ரேஷ்டர்களும் கொல்லப்பட்டார்கள். அவ்வாறே பாவியும்
 த்ரௌபதிக்குக் கிலேசத்தை யுண்டுபண்ணினவனுமான பிராதிகாமி
 யும் கொல்லப்பட்டான். குலத்தைக்கெடுக்கவந்த புருஷாதமனான
 நீ ஒருவன் தான் மிகுந்திருக்கிறாய். உன்னையும் இப்பொழுது கதை
 யினால் கொல்லப்போகிறேன். இந்தவிஷயத்தில் ஸந்தேகமில்லை.
 அரசனே! இப்பொழுது நான் யுத்தத்தில் உன்னுடைய கொழுப்பு
 முழுமையையும் ராஜ்யத்திலுள்ள பேராசையையும் பாண்டவர்களி

டத்தில் நீ செய்யும் பாவச்செயலையும் நாசம்செய்யப்போகிறேன்' என்றான். துர்யோதனன், 'விருகோதர! பலவாறானதற்புகழ்ச்சியினால் யாதுபயன்? இப்பொழுது என்னுடன் யுத்தம்செய். உனக்கு யுத்தத்திலுள்ள சிரத்தையை இப்பொழுது நான் போக்கப்போகிறேன். பாவி! இமயமலையினுடைய சிகரம்போன்ற பெரிதானகதையை எடுத்துக்கொண்டு கதாயுத்தத்தில் ஸன்னத்தாக நிற்கின்ற என்னை நீ பார்க்கவில்லையா? பாவி! நீதியுடன் யுத்தஞ்செய்கின்ற எந்தச் சத்துருத்தான் தேவர்களுள் இந்திரனேயானாலும் கதையுடன்கூடின என்னை இப்பொழுது கொல்வதற்குச் சக்தியுள்ளவனாவான்? குந்தீ புத்திர! ஜலமில்லாத சரத்காலமேகம்போல வீணாகக்கர்ஜிக்காதே. உன்னுயிரை நாசஞ்செய்வதற்குள்ளேயே உன்பலத்தை யுத்தத்தில் காட்டு' என்றுமொழிந்தான். வெற்றியில் விருப்பமுள்ளவர்களான ஸ்ருஞ்சயர்களுடன்கூடின பாண்டவர்கள் அவனுடைய அந்தவார்த்தையைக்கேட்டு, அந்தவசனத்தை எல்லோரும் புகழ்ந்தார்கள். அர சரே! மனிதர்கள் மதம்பிடித்தயானையைக் கைக்கொட்டினால் உத்ஸாஹப்படுத்துவதுபோலப் பகைவர்கள் துர்யோதனனை மறுபடியும் நல்லஉத்ஸாஹத்தை அடையும்படி செய்தார்கள். அந்தச்சமயத்தில் ஜயத்தில்விருப்பமுற்றவர்களான பாண்டவர்களுடைய யானைகள் கர்ஜித்தன; குதிரைகள் அடிக்கடி கனைத்தன. சஸ்திரங்கள் நன்றாகப் பிரகாசித்தன.

முப்பத்தநான்காவது அத்யாயம்.

ஹ ர த ப் ர வே ச ப் ர வ ம். (தோடர்ச்சி.)



(கதாயுத்தத்தோடக்கத்தில் பலராமர்வந்ததும், அவர் பாண்டவர்கள் முதலானவர்களால் பூஜிக்கப்பட்டு உட்கார்ந்தவுடன் மறுபடி கதாயுத்தம் தொடங்கியதும்.)

மன்னரே! பிறகு, மிகவும் பயங்கரமான அந்த யுத்தமானது நன்றாக முறையோடு ஆரம்பிக்கப்பட்டு மஹா பலமுள்ளவர்களான எல்லாப் பாண்டவர்களும் உட்கார்ந்திருக்கையில், பனை மரத்தைக் கொடியாகக்கொண்டவரும் கலப்பையை ஆயுதமாகக்கொண்டவருமான பலராமர், தம்முடைய சிஷ்யர்களான துர்யோதனன் பீமன் இருவர்களுக்கும் கதாயுத்தம் நேர்ந்ததைக் கேட்டு வந்தார். அவரைக்கண்டு கேசவரும் பாண்டவர்களும் அதிக ஸந்தோஷத்துடன் அருகில்வந்து வந்தனம்செய்து முறைப்படி பூஜித்தார்கள்.

வேந்தரே ! பூஜித்தபிறகு, 'பலராமரே ! யுத்தத்தில் சிஷ்யர்களுடைய ஸாமர்த்தியத்தைப் பாடும்' என்கிற இந்தவசனத்தை உரைத்தார்கள். அப்பொழுது, பலராமர் பாண்டவர்களுடன்கூடின வாஸுதேவரையும் கதாபாணியாக நிற்கின்ற குருவம்சத்திலுதித்தவனான தூரியோதனனையும் பார்த்துச் சொல்லலானார். 'தீர்த்தயாத்திரைக்காகப் புறப்பட்ட எனக்கு இன்றோடு நாற்பத்திரண்டு நாள் களாகின்றன. புஷ்யத்தில் புறப்பட்டேன். சிரவணத்தில் திரும்பிவந்தேன். மாதவ ! சிஷ்யர்களுடைய கதாயுத்தத்தைப் பார்க்க விருப்பமுள்ளவனாக இருக்கிறேன்' என்றார். பிறகு, யுதிஷ்டிரராஜர் பலராமரைக்கட்டிக்கொண்டு நல்வரவையும் க்ஷேமத்தையும் தக்கபடி வினவினார். மஹாவில்லாளிகளும் பிரியப்படத்தக்கவர்களும் கீர்த்திசாலிகளுமான கிருஷ்ணர்ஜனர்களும் அதிகபிரீதியுள்ளவர்களாக ஹலாயுதரை அபிவாதனஞ்செய்து கட்டிக்கொண்டார்கள். அரசரே ! அவ்வாறு சூரர்களான மாத்ரீபுத்திரர்களும் த்ரௌபதியினுடைய ஐந்துகுமாரர்களும் மஹாபலசாலியான பலராமரை அபிவாதனஞ்செய்து நின்றார்கள். வேந்தரே ! பிறகு, அவ்வாறே கதாயுதத்தைக் கையில் ஏந்தியவர்களான பீமஸேனனும், பலசாலியும் உமதுகுமாரனுமான தூரியோதனனும் பலராமரைப் பூஜித்தார்கள். அங்குள்ள அந்த அரசர்கள் அந்தஸமயத்தில் பலராமரை வரவேற்புமொழிகளால் அடிக்கடி கௌரவித்து மஹாத்மாவான அவரைப்பார்த்து, 'மஹாபாகுபலமுள்ளவரே ! யுத்தத்தைப் பாடும்' என்று இவ்வாறு * கூறினர். அப்பொழுது, பலராமர் ஸ்ருஞ்சயர்களுடன்கூடின பாண்டவர்களைக் கட்டிக்கொண்டு அளவற்ற பராக்ரமத்துடன்கூடினவர்களான எல்லா அரசர்களையும் பார்த்து க்ஷேமம்விசாரித்தார். அவ்வாறே, அவர்களும் பலராமரை அணுகி, 'அநாமயம் ?' (= கவலையற்றிருக்கிறீரா ?) என்று வினவினார்கள். பலராமர் மஹாத்மாக்களான எல்லா க்ஷத்ரியர்களையும் திருப்பி மரியாதை செய்து குசலப்ரஸ்னத்தையும் வயதுக்குத்தக்கபடி ஸம்பாஷணத்தையுஞ்செய்து ஜனார்த்தனரையும் ஸாத்யகியையும் அன்புடன் கட்டிக்கொண்டு அவர்களிருவரையும் உச்சிமோந்து, குசலப்ரஸ்னத்தையும் செய்தார். அரசரே ! அவ்விருவரும் ஸந்தோஷத்துடன் இந்திரனும் உபேந்திரனும் தேவர்களுக்கெல்லாம் நாதரான பிரம்மதேவரைப் பூஜிப்பதுபோலக் குருவான அந்தப்பலராமரை முறைப்படி பூஜித்தார்கள். பாரதரே ! பிறகு, தர்மநந்தனர் பகைவர்களை அடக்குபவரான பலராமரைப் பார்த்து, 'பலராமரே ! பிராதாக்களுடைய

* இரட்டித்தலால் ஒருசொல் விடப்பட்டது.

இந்தமஹாயுத்தத்தைப் பாடும்' என்று கூறினார். மஹாரதர்களால் பூஜிக்கப்படுகின்றவரும் அதிகமானபிரீதியையுடையவரும் மிக்கபுஜ பலமுள்ளவரும் காந்தியையுடையவரும் கேசவருக்குமுத்தவருமான பலதேவர் அவர்களுடையமத்தியில் உட்கார்ந்தார். அரசர்களுடைய மத்தியில் உட்கார்ந்திருப்பவரும் கறுப்பு வஸ்திரத்தைத் தரித்தவரும் வெண்மையான காந்தியையுடையவருமான அந்தப்பலராமர் ஆகாயத்தில் நகஷத்திரங்களுடையகூட்டங்களால் சூழப்பட்டசந்திரன்போல விளங்கினார். மன்னரே ! பிறகு, வைரத்தினுடைய முடிவை உண்டு பண்ண எண்ணங்கொண்டவர்களான அவ்விருவருக்கும் (காண்போர்) புளகமடையத்தக்கதும் நாசத்தையுண்டுபண்ணுகிறதுமான கை கலந்தயுத்தம் நடந்தது" என்றுகூறினான்" என்றார்.

முப்பத்தைந்தாவது அத்தியாயம்.

ஹ ர த ப் ர லே வ ச ப் ர வ ம். (தோட்டர்ச்சி.)



(ஜனமேஜயர் வைசம்பாயனர்மீடம் பலராமருடைய தீர்த்தயாத்திரை முறையை வினவியதும், அவர்சொல்லத்தொடங்கிப் பிரபாஸ தீர்த்தத்தீர்த்த அப்பெயர்வரக் காரணம்கூறியதும்.)

ஜனமேஜயர், "பிரபுவானபலராமர் முன்னமே அந்த யுத்தம் நேர்ந்ததருணத்தில், 'கேசவ ! நான் த்ருதராஷ்டிரபுத்திரனான தூர் யோதனனுக்காவது பாண்டவர்களுக்காவது உதவிசெய்யப்போகிற தில்லை. நான் மனம்வந்தபடி போகப்போகிறேன்' என்று கேசவரைக் கேட்டுக்கொண்டு விருஷ்ணிகளுடன் புறப்பட்டுச்சென்றார். பிராம் மணரே ! சத்துருக்களை அழிப்பவரானராமர் இவ்விதம் சொல்லி விட்டு அப்பொழுதுசென்றாரே? மீண்டும் அவருடையவரவை எனக்கு உரைப்பீராக. விஸ்தாரமாகச்சொல்லும். எப்படி ராமர்வந்தார்? எவ்வாறு யுத்தத்தைப்பார்த்தார்? மிகச்சிறந்தவரே ! நீர் ஸமர்த்தராக வன்றே இருக்கிறீர்" என்றுவினவ, வைசம்பாயனர் சொல்லலானார்.

"மிக்க புஜபலமுள்ளவரே ! மஹாத்மாக்களான பாண்டவர்கள் உபல்லாப்ய நகரத்திலிருந்துகொண்டு எல்லாப்பிராணிகளுடைய நன்மையின்பொருட்டும்விரோதத்தைப்போக்கக்கருதி மதுஸூதனரான ஸ்ரீ வாஸுதேவரைத் தூர்யோதனனருகில் அனுப்பினார்கள். அவர் ஹஸ்திபுரஞ்சென்று திருதராஷ்டிரரையும் அணுகி, வழியைவிட்டு விலகாததும் மிகவும் நன்மையாயிருப்பதுமான வசனத்தை உரைத்

தார். திருதராஷ்டிரராஜர், முன்பு எதுளவ்விதம்சொல்லப்பட்டதோ அதை அவ்விதம் அனுஷ்டிக்கவில்லை. வேந்தரே! புருஷர்களுள் சிறந்தவரும் மிக்கபுஜபலமுள்ளவருமான மாதவர் அந்தஹஸ்திநாபட்டணத்தில் ஸமாதானத்தைப்பெறாமல் உபப்லாவ்யத்தைநோக்கி வந்தார். நரஸ்ரேஷ்டரானஅவர், திருதராஷ்டிரபுத்ரான தூர்யோ தனனால் அனுப்பப்பட்டி அந்தஹஸ்திநாபட்டணத்திலிருந்து திரும்பிப் பாண்டவர்களுடைய சேனையைக்குறித்துவந்தார். தர்மநந்தனரைஅடைந்து (அங்குதாம்) சொன்னதையும், பின்பு நடந்த விருத்தாந்தத்தையும் உள்ளபடிஉரைத்தார். 'கௌரவர்கள் காலத்தினால் தூண்டப்பட்டவர்களாகி என்னுடையவசனத்தை அனுஷ்டிக்கவில்லை. பாண்டவர்களே! என்னுடன்கூடப் புஷ்யநக்ஷத்திரத்திலே புறப்படுங்கள்' என்றும்சொன்னார். பிறகு, சேனைகள் வகுக்கப்படும் பொழுது பலசாலிகளுள்சிறந்தவரும் பெரியமனமுள்ளவருமான பலராமர் பிராதாவானமாதவரைப்பார்த்து, 'சிறந்தபுஜபலமுள்ளவனே! மதுஸூதன! அவர்களுக்கும் (=தார்த்தராஷ்டிரர்களுக்கும்) உத்விசெய்யவேண்டும்' என்றுகூறினார். அப்பொழுது கோவிந்தர், இவருடைய அந்தச்சொற்படி செய்யவில்லை. பிறகு, பெரும்புகழுள்ளவரும் கலப்பையைத்தரித்தவருமான பலராமர் கோபத்தினால் மூடப்பட்டமனத்துடன் அனுஷ்டக்ஷத்திரத்துடன்சேர்ந்ததினத்தில் எல்லாயாதவர்களோடும் ஸரஸ்வதீநதியில் தீர்த்தயாத்திரையைஉத்தேசித்துப் புறப்பட்டார். சத்துருக்களை அடக்குகிறவனான கிருதவர்மா தூர்யோதனனை அடைந்தான். வாஸுதேவரோ ஸாத்யகியோடு பாண்டவர்களை அடைந்தார். சூரரானரோஹிணிபுத்திரர் புறப்பட்டவுடனே, மதுஸூதனர் புஷ்யநக்ஷத்திரத்துடன்கூடின தினத்தில் பாண்டவர்களை முன்னிட்டுக்கொண்டு குருதேசத்தைநோக்கிச்சென்றார். மார்க்கத்தில்செல்லுகிற ராமர், சென்றுகொண்டே வேலைக்காரர்களைப்பார்த்து, 'தீர்த்தயாத்திரையில் வேண்டியபண்டங்களையும் எல்லாஉபகரணங்களையும் அக்னிகளையும் யாகம்செய்பவர்களையும் துவாரகையினின்று கொண்டுவந்து சேருங்கள். தீர்த்தயாத்திரை நிமித்தமாகப் பொன்களையும் வெள்ளிகளையும் கறவைப்பசுக்களையும் வஸ்திரங்களையும் குதிரைகளையும் யானைகளையும் ரதங்களையும் கோவேறு கழுதைகளையும்ஒட்டகங்களையும் (பல்லக்குமுதலிய) வாகனங்களையும் எல்லாராஜபரிவாரங்களையும் சீக்கிரமாகக்கொண்டிவாருங்கள். சீக்கிரமாகச்செல்லுந்திறமையுடையவர்களே! ஸரஸ்வதீநதியினுடைய பிரவாகத்தை எதிர்நோக்கிச்செல்லுங்கள். ரித்விக்குக்களையும் நூறுநூறு

கப் பிராம்மணோத்தமர்களையும் அழைத்துவாருங்கள்' என்றுகட்டளை யிட்டார். அரசரே! கௌரவர்களுக்குத்தீங்கைவிளைவிக்கின்ற யுத்தத் தொடக்கத்தில், அப்பொழுது மஹாபலசாலியான பலதேவர் வேலைக் காரர்களைப் பார்த்து இவ்வாறுகட்டளையிட்டுத் தீர்த்தயாத்திரையைக் குறித்துச் சென்றார். யாதவர்களுள் உத்தமரும் ஸ்ரீமானுமான பலராமர் தீர்த்தயாத்திரையைநினைத்துக்கொண்டு ஸமுத்திரத்தி னின்று ஸரஸ்வதீநதியின்பிரவாகத்தை எதிர்நோக்கிச்சென்றார். பர தர்களுள்சிறந்தவரே! பலபத்திரர், ரித்விக்குக்களாலும் ஸுஹ்ருத் துக்களாலும் அவ்வாறே மற்றப்பிராம்மணோத்தமர்களாலும், ரதங் களாலும் யானைகளாலும் குதிரைகளாலும் வேலைக்காரர்களாலும் கோவேறுகழுதைகளும் ஒட்டகங்களும்கட்டியிருக்கிற அனேகவாக னங்களாலும் சூழப்பட்டவராகித் தீர்த்தயாத்திரைக்குச் சென்றார். அரசரே! பாரதரே! இவர்செல்லும் தேசங்களில் எந்தவஸ்துக்களை எதிர்பார்க்கின்றார்களோ அப்படிப்பட்ட பற்பலவிதமான கொடுக்கத் தக்கவஸ்துக்களும் பற்பலவிததானங்களும், களைத்தவர்களும் உடம் பிளைத்தவர்களும் சிசுக்களும் பிராயமுதிர்ந்தவர்களுமான மனிதர் கள் யாசகர்கள் இவர்களின் பூஜையின்பொருட்டு அவ்வண்ணம் மிகுதியாக ஒவ்வொருதேசத்திலும் ஏற்படுத்தப்பட்டன. போஜன விருப்பமுள்ளவர்களுக்காக எங்கும் அன்னம் வித்தம்செய்யப் பட்டிருந்தது. அரசரே! எப்பொழுதுஎப்பொழுது எந்தஎந்தப் பிராம்மணர் எந்தஎந்தஇடத்தில் புஜிக்கத்தக்கவஸ்துவைப் புஜிப் பதற்குவிரும்பினாரோ அப்பொழுது அப்பொழுது அந்த அந்தப்பிரா ம்மணருக்கு அந்தஅந்தவிடத்தில் அவ்வாறு உணவுப்பொருள்களைக் கொண்டுவந்தார்கள். மன்னரே! ரோஹிணி புத்திரரானபலராமரு டையகட்டளையினால் ஆங்காங்கு இருப்பவர்கள் அந்தஅந்தஇடத்தில் எங்கும் தின்னத்தக்க வஸ்துக்களுடையகுவியல்களையும் குடிக்கத் தக்கவஸ்துக்களுடையராசிகளையும் வித்தஞ்செய்தார்கள். அந்த இடத்தில் ஸுகத்தைவிரும்புகின்ற பிராம்மணர்களுடையபூஜையின் பொருட்டு விலையுயர்ந்தவஸ்திரங்களும் கட்டில்களும் விரிப்புக்களும் ஏற்படுத்தப்பட்டன. பாரதரே! எந்தவிடத்தில் எந்தப்பிராம்ம ணன் உறங்குகிறானோ எந்தவிடத்தில் எவன் விழித்திருக்கிறானோ அந்தஅந்தஇடத்திலேயே அவர்களெல்லாருக்கும் எல்லாம் வித்தம் செய்யப்பட்டனவாகக்கண்டார். அப்பொழுது எல்லா ஜனங்களும் ஸௌகரியப்படி சென்றார்கள்; நின்றார்கள். செல்லவிருப்பமுள்ள வருக்கு வாகனங்களையும் தாகமுள்ளவருக்குப் பானங்களையும் பசி

கொண்டவருக்கு ருசியுள்ள அன்னங்களையும் வஸ்திரங்களையும் ஆபரணங்களையும் மனிதர்கள் அவ்விடத்தில் கொண்டுவந்தார்கள். மன்னரே ! அந்தவழியானது எல்லாருக்குமே ஸுககரமாகவிளங்கிற்று. வீரரே ! அங்குசெல்லுகின்ற மனிதர்களுக்கு அப்பொழுது அந்தவழியானது ஸ்வர்க்கத்துக்கொப்பானதாகவும் என்றும்மகிழ்பவர்களான ஜனங்களோடுகூடியதாகவும், ருசியுள்ள பக்ஷணங்களுள்ளதாகவும் ஜலமுள்ளதாகவும், கடைத்தெருக்கள், கடைகள், விற்கக்கூடிய பண்டங்கள் இவைகளுடன்கூடியதாகவும், பற்பல ஜனங்களால் சூழப்பட்டதாகவும், பற்பல மரங்களோடும் கொடிகளோடும்கூடியதாகவும் பற்பலரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதாகவும் இருந்தது. வேந்தரே ! பிறகு, மஹாத்மாவும் யாதவர்களுள் சிறந்தவீரரும் பிரவித்தி பெற்றவருமான பலராமர் நியமத்துடன் புண்யதீர்த்தங்களில் நல்ல மனமுள்ளவர்களுக்குப் பொருள்களையும் பிராம்மணர்களுக்கு யாகதக்ஷிணைகளையும் கொடுத்தார். அவர், பிராம்மணர்களுக்கு நல்ல வஸ்திரத்துடன் கூடியவையும் கொம்புகளில் பொற்குமிழ்கள் கட்டியவையுமான ஆயிரக்கணக்கான கறவைப்பசுக்களையும் பற்பலதேசங்களிலுண்டான குதிரைகளையும் வாகனங்களையும் நல்ல வேலைக்காரர்களையும்கொடுத்தார். ராமர் உத்தமப்பிராம்மணர்களின்பொருட்டு ரத்தனங்களையும் முத்துக்களையும் மணிகளையும் பவளங்களையும் சிறந்ததங்கத்தையும் நல்ல சுத்தமான வெள்ளியையும் இருப்புப் பாத்திரத்தையும் தாம்ரமயமான பாத்திரத்தையும் கொடுத்தார். மஹாத்மாவும் ஒப்பற்ற ப்ரபாவமுள்ளவரும் உதாரமான சரித்திரத்துடன்கூடியவருமான அந்தப்பலராமர் ஸரஸ்வதீதீர்த்தத்தை அடைந்திருக்கிறவர்களுக்கு இவ்வண்ணமாக மிகுதியான தனத்தைக் கொடுத்தார். பிறகு, முறையாகக் குருக்ஷேத்திரம் சென்றார்” என்றார்.


ஜனமேஜயர், “மனிதர்களுள் சிறந்தவரே ! ஸரஸ்வதீநதி தீர்த்த கட்டங்களுடைய குணத்தையும் உத்பத்தியையும் பயனையும் (அங்கு ஸ்நானஞ்செய்வதனால்) நிறைவேறக்கூடிய காரியத்தையும் எனக்குச் சொல்வீராக. பகவானே ! பிரம்மவித்துக்களுள் சிறந்தவரே ! கிரமப்படி வரிசையாகத் தீர்த்தங்களைச் சொல்லும். எனக்கு அதிக குதூகலம் இருக்கின்றது” என்றுவினவ, வைசம்பாயனர் சொல்லலானார்.

“அரசரே ! ராஜேந்திரரே ! பரிசுத்தமானவையும் என்னால் சொல்லப்படுகின்றவையுமான தீர்த்தங்களுடைய பயனையும் குணத்தையும் உத்பத்தியையும் முழுமையும் கேளும். மஹாராஜரே ! நரேந்திரரே ! யாதவர்களுள் சிறந்தவீரரான பலராமர் க்ஷயரோகத்

தினூல் க்ஷீணிக்கின்ற சந்திரன் முன்பு எந்த இடத்தில் சாபத்தினின்று விடுபட்டவனாகி மீண்டும் தேஜஸை அடைந்து எல்லா உலகத்தையும் பிரகாசிக்கச்செய்கிறானே அந்தப்புண்யமான பிரபாஸதீர்த்தத்தைக்குறித்து ரித்விக்குக்களோடும் நண்பர்களோடும் பிராம்மணர்களுடைய கூட்டங்களோடும் வந்தார். பூமியிலுள்ள தீர்த்தங்களுள் இஃதன்றே பிகச்சிறந்தது. இதற்கு, சந்திரனை விளங்கச்செய்ததால் பிரபாஸமென்று பெயர்” என்றுகூறினார்.

முப்பத்தாறாவது அத்யாயம்.

ஹ ர த ப் ர லே வ ச ப ர் வ ம். (தோடர்ச்சீ.)



(சந்திரன் க்ஷயரோகம் அடைந்து அனுகூலம் பெற்றகதையும், பலராமர் அந்தப்பிரபாஸதீர்த்தத்தில் ஸ்நான முதலியன செய்ததும்.)

ஜனமேஜயர் “மகிமைபொருந்தின சந்திரன் யாதுகாரணம் பற்றி க்ஷயரோகத்தினால் மூடப்பட்டான்? சிறந்த அந்தத்தீர்த்தத்தில் அவன் எவ்வாறு ஸ்நானஞ்செய்தான்? சந்திரன் அந்தத் தீர்த்தத்தில் எவ்விதமாக ஸ்நானம்செய்து மீண்டும் பூர்த்திசெய்யப்பட்டான்? மஹரிஷியே! இவையனைத்தையும் எனக்கு விஸ்தாரமாக உரைப்பீராக” என்று வினவ, வைசம்பாயனர் சொல்லத் தொடங்கினார்.

“ஐயா! பிரஜைகளுக்குநாதரே! தக்ஷருக்குப் பலபெண்கள் உண்டானார்கள். அந்தத்தக்ஷர், அவர்களுள் இருபத்தேழு பெண்களைச் சந்திரனுக்குக் கொடுத்தார். ராஜேந்திரரே! சுபமானகர்மங்களைச் செய்தவனான அந்தச்சந்திரனுக்குப் பத்னிகளும் நக்ஷத்ரமண்டலத்தோடு சேருவதில் ஆவலுள்ளவர்களுமான அந்தத் தக்ஷகன்னிகைகள் (நாட்களின்) கணக்குக்கும் ஆளுர்கள். விசாலமான கண்களையுடையவர்களான அந்தஸ்திரீகளெல்லாரும் ரூபத்தினால் நிகரில்லாதவர்களாயிருந்தார்கள். அவர்களுள் ரோஹிணியானவள் ரூபஸம்பத்தினால் மேலானவளானாள். அதனால் அந்தச் சந்திரபகவான் அவளிடத்தில் அதிகப்பிரீதியைப் பாராட்டினான். அவள் இவனுக்கு மனத்துக்கு இன்பத்தை உண்டிபண்ணுகிறவளானாள். அதனால், பிறகு, அவன் அவளை எப்பொழுதும் அனுபவித்தான். பிறகு, நக்ஷத்திரங்களுடைய பேர்வாய்ந்தவர்களான அந்தஸ்திரீகளெல்லோரும் மஹாத்மாவான சந்திரனிடத்தில் கோபங்கொண்டு


முயற்சியுடனே பிதாவும் ஸ்ருஷ்டிகர்த்தருமான தக்ஷரிடம்வந்து, 'பிரஜாநாதரே! சந்திரன் எங்களிடத்தில் வவிக்கிறதில்லை. எப்பொழுதுமே ரோஹிணியை அடைகிறான். அப்படிப்பட்ட நாங்களனைவர்களும் ஒன்றுசேர்ந்து ஆகாரநியமத்துடனும் தவத்தைச் செய்வதில் ஊக்கத்துடனும் உமதருகில் வவிக்கப்போகின்றோம்' என்றுசொன்னார்கள். தக்ஷர் அவர்களுடைய வார்த்தையைக்கேட்டுப்பிறகு, சந்திரனைப்பார்த்து, 'நீ எல்லாமனைவிகளிடத்திலும் ஸமமாயிரு. பெரிதான அதர்மம் உன்னை அணுகவேண்டாம்' என்று சொன்னார். தக்ஷர் அந்தக்கன்னிகைகள் எல்லோரையும் பார்த்து, 'குழந்தைகள்! நீங்கள் சந்திரனிடம்செல்லுங்கள். சந்திரன் என்னுடையகட்டளையினால் எல்லாரிடத்திலும் ஸமமாகவலிப்பான்' என்று உரைத்தார். அவ்வாறு (அவரால்) அனுப்பப்பட்ட மங்களகரிகளான அந்தப்பெண்கள் சந்திரனுடைய வீட்டைஅடைந்தார்கள். அரசரே! காந்தியுள்ளவனான சந்திரன் அவ்வாறு சொல்லப்பட்டும் மறுபடியும் அடிக்கடி ரோஹிணியுடன்சேர்ந்து பிரீதியை அடைந்திருந்தான். பிறகு, அந்த ஸ்திரீகளனைவரும் ஒருங்குசேர்ந்து மீண்டும் (பிதாவினிடம்போய்), 'ஸோமன் எங்களிடத்தில் வவிக்கவில்லை. உமதுசொற்படி நடக்கவில்லை. உமதுபணிவிடையில் ஊக்கமுள்ளவர்களாக உம்முடையஸமீபத்தில் வாஸம்பண்ணப்போகின்றோம்' என்று கூறினார்கள். அந்தக்கன்னிகைகளுடைய அந்த வார்த்தையைக் கேட்டு, தக்ஷர் பிறகு ஸோமனைநோக்கி, 'காந்தியினால் மிகப்பிரகாசிப்பவனே! நீ எல்லாமனைவிகளிடத்திலும் ஸமமாயிருந்துகொண்டிரு. உன்னை நான் சபிக்கவேண்டாம்' என்று சொன்னார். தக்ஷருடைய அந்தவார்த்தையை அவமதித்துவிட்டுச் சந்திரன் ரோஹிணியுடன் கூடவே வலித்துவந்தான். பிறகு, அந்தப் பெண்கள் மீண்டும் கோபங்கொண்டு பிதாவையடைந்து அப்பொழுது அவரைத் தலையால் வண்ணங்கி, 'ஸோமன் எங்களிடத்தில் வவிக்கிறதில்லை. ஆதலால், எங்களுக்கு நீரே ரக்ஷகராகவேண்டும். சந்திரபகவான் எப்பொழுதும் ரோஹிணியினிடத்திலேயேவாஸஞ்செய்கிறான். அவன் உம்முடைய வார்த்தையை மதிக்கவில்லை. எங்களிடத்திலும் ஸ்நேகத்தைவிரும்புகிறானில்லை. ஆதலால், எங்களெல்லாரையும் ஸோமன் அடையும்படி செய்து காப்பாற்றும்' என்று கூறினார்கள். அரசரே! பகவானான தக்ஷர் அந்த வார்த்தையைக்கேட்டுக் கோபங்கொண்டு ரோஷத்தினால் ஸோமனுக்குக் கூடியரோகம் உண்டாகும்படிசெய்தார். அந்த ரோகமும் நக்ஷத்திரங்களுக்குத் தலைவனான சந்திரனை அடைந்தது.

க்ஷயரோகத்தினால் சரீரம் மூடப்பட்ட அந்தச்சந்திரன் நாளுக்குநாள்
 தேய்ந்தான். மன்னரே! மஹாராஜரே! சந்திரன் பற்பலயாகங்களாலே
 தேவதைகளை ஆராதித்து அந்தக்ஷயரோகத்தினின்று விடுபடும்பொ
 ருட்டு முயற்சியையும்செய்தான் ; அவன்சாபத்தினின்று விடுபடாமல்
 க்ஷயத்தையே அடைந்துகொண்டிருந்தான். பிறகு, ஸோமன் க்ஷீணித்
 துக்கொண்டிருக்கவே, ஓஷதிகள் முளைக்கவில்லை. எல்லாம் எல்லாவி
 தத்திலும்சுவைக்கத்தக்கரஸமும்வீர்யமும்அற்றனவாயின. ஓஷதிகளு
 க்கு க்ஷயமுண்டாகவே, பிராணிகளுக்கும் க்ஷயமுண்டாயிற்று. சந்
 திரன்க்ஷீணித்தபோது எல்லாப்பிரஜைகளும் மெலிந்தன. அரசரே !
 பிறகு, தேவர்கள் ஸோமனைவந்தடைந்து, 'ஸோம! இதென்ன உன்
 னுடைய உருவமானது இவ்விதமாகவிளங்குகின்றது? எந்தக்காரணத்
 தினால் உனக்கு இந்தப்பெரும்பயம் நேர்ந்திருக்கின்றதோ அஃதனைத்
 தையும் எங்களுக்குச் சொல். உன்னிடத்தினின்றும் காரணத்தைக்
 கேட்டபிறகு, நாங்கள் பரிகாரம்செய்வோம்' என்றுவினவினார்கள்.
 தேவர்களால் இவ்வாறுகேட்கப்பட்டசந்திரன் அவர்களனைவர்களை
 யும் பார்த்துச் சாபத்தினது காரணத்தையும்அவ்வாறே தனக்குக்ஷய
 ரோகம் சம்பவித்திருக்கின்றதையும் சொன்னான். பிறகு, தேவர்கள்
 அவனுடையவசனத்தைக்கேட்டு தக்ஷரை அடைந்து, 'பகவானே !
 நீர் மனத்தெளிவை அடையவேண்டும். ஸோமன்விஷயத்தில் இந்தச்
 சாபத்தைநிவிர்த்திக்கவேண்டும். இந்தச்சந்திரன் க்ஷீணித்துச் சிறிதே
 மிகுதியுள்ளவனாகக் காணப்படுகிறான். தேவநாதரே! இவனுடைய
 க்ஷயத்தினாலேயே பிரஜைகளும் கொடிகளும் ஓஷதிகளும் பற்பல
 வித்துக்களும் க்ஷயத்தை அடைந்தன ; அவ்வாறே மனிதர்களும்
 க்ஷீணித்தார்கள். லோகநாதரே ! நீர் கருணைபுரியவேண்டும்' என்று
 வேண்டினார்கள். இவ்வாறு சொல்லப்பட்ட ஸ்ருஷ்டிகர்த்தரான
 தக்ஷர், பிறகு, தேவர்களைப்பார்த்து, 'என்னுடைய இந்த வசன
 மானது சீக்கிரமாகத் திருப்புவதற்கு முடியாதது. மஹாபாக்
 கியமுள்ளவர்களே ! ஒரே ஒரு காரணத்தினால் இந்தச்சாபம்
 விலகப்போகிறது. சந்திரன் எல்லாமனைவிகளிடத்திலும் நித்தி
 யம் ஸமனாயிருக்கட்டும். அவன் சிறந்த ஸரஸ்வதீதீர்த்தத்தில்
 ஸ்நானஞ் செய்து மீண்டும் விருத்தியடையவான். தேவர்களே!
 அப்படிப்பட்டஎன்னுடையவசனம் சத்தியம். ஸோமன் எப்பொழு
 துமே அரைமாஸம் க்ஷயத்தை அடைவான்; மீண்டும் அரை
 மாஸம் விருத்தியடையவான். இந்தஎன்னுடையவார்த்தை ஸத்திய
 மானது. இவன்மேற்குக்கடல்சென்று ஸரஸ்வதி ஸமுத்திரத்துடன்

சேருமிடத்தில் தேவநாதரை ஆரதிக்கவேண்டும். அதனால், காந்தியடைவான்' என்றுசொன்னார். பிறகு, அந்தஸோமன் ரிஷிகளுடைய கட்டளையினால் ஸரஸ்வதீநதியைக்குறித்துப் புறப்பட்டு முதலில் ஸரஸ்வதீநதியினுடைய பிரபாஸதீர்த்தத்தை அடைந்தான். மிக்ககாந்தியுள்ள சந்திரன் அந்தத்தீர்த்தத்தில் அமாவாஸ்யையில் ஸ்நானஞ்செய்து அதிககாந்தியைப்பெற்று உலகங்களைப் பிரகாசிக்கச் செய்தான்; குளிர்ந்தகிரணங்களோடுகூடியிருக்குந்தன்மையையும் பெற்றான். ராஜேந்திரரே! தேவர்களெல்லாம் தக்ஷருடையமிக்கஅருளைப்பெற்று ஸோமனோபிசேர்ந்தவர்களாகி அவர்முன்னிலையில் நின்றார்கள். பிறகு,மகிமையுடன்கூடினஸ்ருஷ்டிகர்த்தரானதக்ஷர் பிரீதியையடைந்தவராகி எல்லாத் தேவர்களையும் அனுப்பினார். மறுபடியும் ஸோமனைப்பார்த்து, 'புத்திர ! ஒருபொழுதும் ஸ்திரீகளையும் பிராம்மணர்களையும் அவமதிக்காதே; போ. நீ எப்பொழுதும் ஜாக்ரதையாயிருந்துகொண்டு என்கட்டளையைச்செய்' என்று நியமித்தார். மஹாராஜரே! விடைகொடுக்கப்பட்ட அந்தச்சந்திரன், பிறகு தன்னிருப்பிடம்சென்றான். மனுஷ்யர்களும் மகிழ்ச்சியுற்று முன்போல யாகஞ்செய்தார்கள். சந்திரன் சபிக்கப்பட்டதும் பிரபாஸதீர்த்தமானது தீர்த்தங்களுள் சிறந்ததானதும் முழுதும் உமக்கு இவ்வண்ணம் சொல்லப்பட்டன. மஹாராஜரே! சந்திரன் அமாவாஸ்யையில் எப்பொழுதும் உத்தமமானபிரபாஸதீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து சிறந்த காந்தியையுடையவனாக விருத்தியடைகிறான். அரசரே! சந்திரன் அந்தத்தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து சிறந்தஒளியைப்பெற்று உலகங்களைவிளங்கச்செய்து உடம்பையும் வளர்த்துக்கொண்டகாரணத்தினால் அந்தத்தீர்த்தத்தைப் பிரபாஸமென்று அறிகிறார்கள். பயமற்றவரும்சிறந்தபலமுள்ளவருமானபலராமர் அந்தத்தீர்த்தத்தில்ஸ்நானஞ்செய்து ப்ரீதியுள்ளவராகிப் பிறகு தக்ஷிணைகளைக்கொடுத்து அங்கிருந்து, ஜனங்கள் சமஸோத்பேதமென்று சொல்லுகிறவிடத்தையடைந்தார். மஹாபலசாலியும் கலப்பையை ஆயுதமாகக்கொண்டவரும் கேசவருக்குமுத்தவருமான பலராமர் அவ்விடத்திலும் சிறந்த தானங்களைக்கொடுத்து ஓரிருவரவலித்து அப்பொழுது விதிப்படிஸ்நானஞ்செய்து அவ்விடத்தில் உத்தமமான ஆசீர்வாதங்களைப்பெற்று, பிறகு விரைபவராகி உதபானத்தை அடைந்தார். ஜனமேஜயரே! ராஜேந்திரரே! (ஸரஸ்வதீநதி கண்ணுக்குத் தோன்றாவிட்டாலும்) ஒஷதிகள் பூமி இவற்றின் வளத்தினால் அந்தநதியை மறைந்திருப்பதாக வித்தர்கள் அறிகிறார்கள்.

முப்பத்தேழாவது அத்யாயம்.

ஹ ர த ப் ர வே ச ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(ஏகதன், த்விதன், த்ரிதர் என்னும்பிராம்மணர்களின்கதை.)

மஹாராஜரே! ஹலாயுதர் அந்தஇடத்தினின்று நதியை அடைந்திருக்கின்றதான புகழ்பெற்ற த்ரிதருடைய கிணற்றையடைந்தார். உலக்கையை ஆயுதமாகக்கொண்ட பலராமர் அவ்விடத்தில் மிகுதியான திரவியத்தைக்கொடுத்து அவ்வாறே பிராம்மணர்களைப்பூஜித்து அதிலேயே ஸ்நானஞ்செய்து மிக்க ஸந்தோஷத்தை அடைந்தார். (முன்பு) அந்தக்கிணற்றில் தர்மத்தில் பற்றுள்ளவரும் சிறந்ததவமுடையவருமான அந்தத்ரிதர் இருந்தார். கிணற்றில் வவிக்கின்ற அந்த மஹாத்மாவினாலேமரஸம் பானம்பண்ணப்பட்டது. அந்தக்கிணற்றில் அவரை விட்டுவிட்டுப் பிராதாக்களிருவர்களும் வீட்டுக்குச்சென்றார்கள். பிறகு, பிராம்மணர்களுள் உத்தமரான த்ரிதர் அவ்விருவர்களையும் சபித்தார்' என்றார். ஜனமேஜயர், “பிராம்மணரே! கிணறு எவ்வாறு ஏற்பட்டது? சிறந்ததவத்தையுடைய த்ரிதர் எவ்வாறு விழுந்தார்? பிராம்மணர்களுள் சிறந்தவரே! இரண்டுபிராதாக்களாலும் ஏன் அவர் விடப்பட்டார்? கிணற்றில் அவரை விட்டுவிட்டு இரண்டு பிராதாக்களும் எவ்வாறு வீட்டை அடைந்தார்கள்? த்ரிதர் எவ்வாறு யாகஞ்செய்தார்? எவ்வாறு ஸோமபானம்பண்ணினார்? பிராம்மணரே! கேட்கத்தக்கதாக நீர் எண்ணினால் இதனை எனக்குச்சொல்வீராக” என்றுவினவ, வைசம்பாயனர் சொல்லத்தொடங்கினார்.

“அரசரே! பூர்வயுகத்தில் ஆதித்யனுக்கொப்பானவர்களும் பிராதாக்களுமான ஏகதன், த்விதன், த்ரிதர் என்கிற மூன்று ரிஷிகள் இருந்தார்கள். அவர்களெல்லாரும் பிரம்மதேவருக்கொப்பானவர்களும் ஸந்ததியுள்ளவர்களும் எல்லோரும் தவத்தினால் பிரம்மலோகத்தை ஜயித்தவர்களும் பிரம்மவாதிகளுமாயிருந்தார்கள். எப்பொழுதும் தர்மத்தில் பற்றுதலுள்ளவரும் (அவர்களுக்குப்) பிதாவுமான கௌதமர் அவர்களுடைய தவத்தினாலும் நியமத்தினாலும் ஐம்பொறியடக்கத்தாலும் எப்பொழுதும் பிரீதியுள்ளவரானார். மகிமையுடையவரான அந்தப் பிராம்மணர் நெடுங்காலம் அவர்களுடைய பிரீதியையடைந்திருந்து தமக்குத் தகுந்ததான பரலோக ஸ்தானத்தை அடைந்தார். அரசரே! மஹாத்மாவான அந்தக்

கௌதமருக்குச் சிஷ்யர்களாயிருந்த அரசர்களனைவரும் அந்தக் கௌதமர் ஸ்வர்க்கம்சென்றவுடனே அவருடையபுத்திரர்களைப்பூஜித்தார்கள். அரசரே! அவர்களுள் த்ரிதர், தம் பிதாவைப்போல் செய்கையினாலும் அத்யயனத்தினாலும் மேன்மையைப்பெற்றார். அவ்வாறே மஹாபாக்கியசாலிகளும் பரிசுத்தமான லக்ஷணங்களுள்ளவர்களுமான ரிஷிகளனைவர்களும் அவருடைய பிதாவை எவ்வாறு பூஜித்தார்களோ அவ்வாறே மகா பாக்கியசாலியான அவரைப்பூஜித்தார்கள். அரசரே! பிறகு, பிராதாக்களான ஏகதனும் த்விதனும் ஒருஸமயத்தில் யஜ்ஞத்தின்பொருட்டும் அவ்வாறே பொருளின் பொருட்டும் கவலையுற்றார்கள். பகைவர்களைவாட்டுபவரே! 'த்ரிதனை முன்னிட்டுக்கொண்டு நாம் எல்லாச்சிஷ்யர்களிடமும் சென்று அவர்களிடமிருந்து பசுக்களைப் பெற்றுக்கொண்டு பெரும்பயனைத்தரும் யாகத்தைச்செய்து ஸோமபானம்செய்வோம்' என்று அவ்விண்ணொடு பிராதாக்களுக்கும் எண்ணமுண்டாயிற்று. அரசரே! அம்முன்று பிராதாக்களும் அவ்வாறே செய்தார்கள். மஹாத்மாக்களான அந்த மஹரிஷிகள் பசுக்களைவிரும்பி யாகம்செய்யக்கூடிய எல்லாச்சிஷ்யர்களையும் அடைந்து அவர்களுக்கு யாகம்செய்வித்தலென்னும் கார்யத்தினால் அவர்களிடத்தினின்றும் அனேகபசுக்களைத் தானமாகப்பெற்றுக் கிழக்குத்திக்கை வந்தடைந்தார்கள். மஹாராஜரே! அவர்களுக்கு முன்னிலையில் த்ரிதரானவர் மகிழ்ச்சியுடன் சென்றுகொண்டிருந்தார். ஏகதனும் த்விதனும் பின்புறத்தில் பசுக்களைஒட்டிக்கொண்டு சென்றார்கள். ஏகதன் த்விதன் இவ்விருவர்களுக்கும், 'நாமிருவரும்என்ன செய்தால் இந்தப்பசுக்களை த்ரிதனுக்குக்கொடாமல் அடையலாம்' என்னும்கவலை உண்டாயிற்று. ஜனேஸ்வரரே! பாபிகளான ஏகதன் த்விதன் இருவரும் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு ஏகாந்தத்தில் சொன்னதைத்தெரிந்துகொள்ளும். அதாவது, 'த்ரிதன்யஜ்ஞங்களில் ஸமர்த்தன்; அவ்வாறே வேதங்களிலும் உறுதியான பாண்டித்யமுள்ளவன். அதனால், த்ரிதன்மிகுதியானபசுக்களையடைவான். ஆதலால், நாம் இருவரும்ஒன்றுசேர்ந்தவர்களாகிப்பசுக்களை ஒட்டிக்கொண்டு சென்று விடுவோம். த்ரிதனும் நம்மிருவர்களாலும் விடப்பட்டித் தன்னிஷ்டப்படி செல்லட்டும்' என்பது. அவர்கள் இரவில்வழியை அடைந்துநடந்து வந்துகொண்டிருக்கும்பொழுது ஒருசெந்நாய் எதிர்ப்பட்டது. ஸரஸ்வதியினுடைய கரையில் அவ்விடத்தில் சிறிதுதூரத்தில் பெரிதான கிணறு ஒன்றிருந்தது. பிறகு, த்ரிதர் எதிரில் வழியில் நிற்கின்ற செந்நாயைக்கண்டு அதனிடத்திலுண்டானபயத்தினால் விலகி அந்


தக் கிணற்றில் விழுந்தார். மஹாராஜரே! ஆழ்ந்ததும் மிக்ககோர
மானதும் எல்லாப் பிராணிகளுக்கும் பயங்கரமாயிருப்பதுமான
கிணற்றில் விழுந்த முனிஸ்ரேஷ்டரான த்ரிதர், பிறகு, துன்பக்குரலு
டன் அலறினார். அந்தஇரண்டு ரிஷிகளும் (அந்தச்சப்தத்தைக்) கேட்
டார்கள். ஏகதன் த்விதன் என்கிற இரண்டு பிரதாக்களும் அந்த
த்ரிதர் கிணற்றில் விழுந்ததை அறிந்து செந்நாயினிடத்திலிருந்
துண்டான பயத்தினாலும் பேராசையினாலும் அவரை விட்டுவிட்டுச்
சென்றார்கள். அரசரே! பரதர்களில் சிறந்தவரே! பசுக்களிடம்
பேராசைகொண்டவர்களான இரண்டுபிராதாக்களாலும் விடப்பட்ட
வரும் மிக்கதவமுள்ளவரும் கற்றறிந்தவரும் உயிரை இழந்தவன்
போலானவரும் ஸோமபானம் செய்யாதவருமான அந்த த்ரிதர்
பாபியானவன் நரகத்தில் அமிழ்ந்த தந்தேகத்தைப் பார்ப்பதுபோல
ஜலமில்லாததும் புழுதிக்ளால் சூழப்பட்டதும் கொடிகளாலும் புற்
களாலும் மூடப்பட்டிருப்பதுமான கிணற்றில் அமிழ்ந்திருக்கின்ற
தம் உருவத்தைக்கண்டு அப்பொழுது 'இங்கிருக்கின்ற என்னால்
ஸோமரஸம் எவ்வாறு பானம்பண்ணத்தக்கதாகும்?' என்று சிந்தித்
தார். பெருந்தவமுள்ளவரான அந்தத்ரிதர் அந்தக் கிணற்றில் இவ்
வாறு ஆலோசிக்கையில், தற்செயலாக அந்தக் கிணற்றில் தொங்கிக்
கொண்டிருந்தஒருகொடியைக்கண்டார். பிறகு, ரிஷியான அவர் புழுதி
யினால் மூடப்பட்டிருக்கிற அந்தக்கிணற்றில் கீழேவெட்டி ஜலத்தை
உண்டு பண்ணிக்கொண்டார். அக்னிகளையும்*ஹோதாவுக்குத்தம்மை
யும் ஸங்கல்பித்துக் கொண்டார். மிக்கதவத்தையுடைய அந்தரிஷியா
னவர், பிறகு, அந்தக்கொடியை ஸோமலதையாகப் பாவனைசெய்து
ருக்குக்களையும் யஜுஸுகளையும் ஸாமங்களையும் மனத்தினால்சிந்தித்
தார். அரசரே! சிறிய கற்களை அம்மி குழவிகளாக நினைத்து ஸோம
லதையைஇடித்துச்சாறுபிழிந்தார். ஜலத்தை வெய்யாகச்செய்து தேவர்
களுக்குஹவிர்ப்பாகங்களையும் கொடுத்தார். ஸோமக்கொடியைப்பிழியு
முன் நெருங்கியஒலி உண்டாயிற்று. மன்னரே! த்ரிதருடைய அந்த
வேதத்வனியானது ஸ்வர்க்கத்தைஎட்டியது. பிரம்மவாதிகளால்
சொல்லப்பட்டபடி அந்தயாகத்தை த்ரிதரிஷி செய்தார். சிறந்த
மகாத்மாவான த்ரிதருடைய மகாயஜ்ஞம் நடந்துவருங்காலத்தில்
ஸ்வர்க்கமுமுமையும் மனக்கவலைஅடைந்துவிட்டது; காரணமோ
அறியப்படவில்லை. பிறகு, தேவபுரோகிதரான ப்ருஹஸ்பதி மிகப்
பெரிதானசப்தத்தைக்கேட்டார். கேட்டு, எல்லாத்தேவர்களையும் பார்

த்து, 'தேவர்களே! த்ரிதருடைய யஜ்ஞம்நடந்துவருகின்றது; அங்கே செல்வோம். மிக்கதவமுள்ளவரான அந்தத்ரிதர் கோபங்கொண்டால் வேறு தேவர்களையும் படைப்பார்' என்று சொன்னார். அந்த ப்ருஹஸ்பதியினுடைய அந்த வார்த்தையைக்கேட்டு எல்லாத் தேவர்களும் ஒன்றுசேர்ந்து த்ரிதருடைய யாகம் நடக்கின்றவிடத்தில் சென்றார்கள். அந்தத்தேவர்கள் அந்த இடத்திற் சென்று த்ரிதரிருக்கிறகிணற்றையும் யாகச்சடங்குகளில் தீகைஷி பெற்றிருக்கின்ற மகாத்மாவான அந்தத்ரிதரையும்கண்டார்கள். தேவர்கள் அதிக காந்தியோடுகூடினவரும் மகாத்மாவும் மகாபாக்கியசாலியுமான அந்தத்ரிதரைக்கண்டு, 'மகரிஷியே! நாங்கள்யஜ்ஞபாகத்தைப்பெறுவதில் விருப்பமுள்ளவர்களாக வந்துவிட்டோம்' என்றுசொன்னார்கள். பிறகு, த்ரிதரென்கிற ரிஷியானவர் தேவர்களைப்பார்த்து, 'தேவர்களே! பயங்கரமான இந்தக்கிணற்றில் விழுந்து மனமழிந்திருக்கின்ற என்னைப்பாருங்கள்' என்றுசொன்னார். மஹாராஜரே! பிறகு, அவர் அந்தத் தேவர்களுக்கு முறைப்படி மந்திரத்துடன்கூடின ஹவிர்ப்பாகங்களைக் கொடுத்தார். அதனால், அப்பொழுது அவர்கள் பிரீதியுள்ளவர்களானார்கள். பிறகு, தேவர்கள் விதிப்படிக்கொடுக்கப்பட்ட பாகங்களைப்பெற்று மனமகிழ்ந்தவர்களாகி அவர் மனத்தினால் விரும்பினவரன்களை அவருக்குக் கொடுக்கஆரம்பித்தார்கள். அந்தத்ரிதரிஷியோ தேவர்களைப் பார்த்து, 'என்னைஇந்தக்கிணற்றினின்று காப்பாற்றவேண்டும். எவன் இந்தக்கிணற்றிலுள்ள தீர்த்தத்தை ஆசமனம்செய்வானோ அவன் ஸோமபானம்பண்ணினவனுடைய கதியைஅடையவேண்டும்' என்கிற வரன்களைக்கேட்டார். அரசரே! அந்தக்கிணற்றினின்று அலையுடன்கூடின ஸரஸ்வதீந்தியான துமேலே எழும்பியது. அந்தநதியினால் மேலே தூக்கிக்கொண்டிவரப்பட்ட த்ரிதர் தேவர்களைப் பூஜித்துக்கொண்டு நின்றார். அரசரே! தேவர்கள் 'அப்படியே ஆகட்டும்' என்றுசொல்லிவிட்டு வந்தபடியே சென்றார்கள். த்ரிதரும் அப்பொழுது பிரீதியுள்ளவராகித் தம்முடைய வீட்டையே அடைந்தார். மஹாதபஸ்வியான அந்தத்ரிதர் கோபங்கொண்டு அப்பொழுது பிராதாக்களான அந்த இரண்டிரிஷிகளையும் அடைந்து, 'பசுக்களிடத்தில் பேராவலுள்ளநீங்கள் என்னைவிட்டு விட்டுஓடினதனால் என்னால்சபிக்கப்பட்டவர்களாகிப் பயங்கரமான உருவத்துடனும் கோரப்பற்களுடனுங்கூடிய செந்நாய்வடிவங்கொண்டு எங்கும்ஸஞ்சரிக்கின்றவர்களாவீர். இந்தப்பாவச்செய்கையினால் உங்களுடைய ஸந்ததிகளும், கோலாங்கூலங்களும் கரடிகளும் வான

ரங்களும் ஆகப்போகின்றார்கள்' என்று க்ரூரமானவார்த்தையைச் சொல்லிச்சபித்தார். வேந்தரே! ஸத்யவாதியானத்ரிதருடைய வாக்கினால் அப்பொழுது இவ்வாறுரைக்கப்பட்ட அவ்விருவர்களும் ஒரு கூணத்திற்குள் அப்படிப்பட்ட செந்நாய்வடிவமுள்ளவர்களாகக் காணப்பட்டார்கள். அளவுகடந்தவிக்கிரமமுள்ளவரும் கம்பீரமான எண்ணமுள்ளவருமான பலராமர் அக்கிணற்றிலும் ஸ்நானஞ்செய்து கொடுக்கத்தக்க பற்பலவஸ்துக்களைக் கொடுத்துப் பிராம்மணர்களை யும்பூஜித்து நதியையடைந்திருக்கின்ற அந்தக்கிணற்றையும்பார்த்து அடிக்கடி புகழ்ந்து அப்பொழுது விநசனத்தைக்குறித்துச்சென்றார்.

முப்பத்தேட்டாவது அத்யாயம்.

ஹ ர த ப் ர வே ச ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(பலராமர் ஸரஸ்வதீரத்திலுள்ள பற்பல தீர்த்தங்களைக் குறித்து யாதீரையேய்ததும், அந்தஅந்தத் தீர்த்தங்களுடைய மகிமையும்.)

மன்னரே! பிறகு, பலராமர் விநசனத்தைவந்தடைந்தார். எந்த இடத்தில் சூத்திரர்களின்மீதும் இடையர்களின்மீதும் பகையினால் ஸரஸ்வதிநதியானது நசித்ததோ அந்தவிடத்தில் அதனால் அந்த நதியை ரிஷிகள் எப்பொழுதும் 'விநசனை' என்று சொல்லுகின்றார்கள். மஹாபலசாலியான பலராமர் அந்தஇடத்திலும் ஸரஸ்வதி நதியில் ஸ்நானம்செய்து பிறகு சிறந்த ஸரஸ்வதிநதியின் கரையிலுள்ள ஸூபூமிகம் என்கிற சூழ்த்திரத்தை அடைந்தார். அவ்விடத்தில் சுசியாக இருப்பவர்களும் எக்காலத்திலும் சோம்பலில்லாதவர்களும் பரிசுத்தமான முகமுள்ளவர்களுமான அப்ஸரஸ்திரீகள் குற்றமற்றவினையாட்டுக்களை வினையாடுகிறார்கள். ஜனேஸ்வரரே! அந்த இடத்தில் பிராம்மணர்களால் அடையப்பட்ட அந்தப் புண்யதீர்த்தத்தை உத்தேசித்துத் தேவர்கள் கந்தர்வர்களோடு ஒவ்வொருமாஸத்திலும் வருகின்றார்கள். அரசரே! கந்தர்வர்களும் அவ்வாறே அப்ஸரஸுகளுடைய கூட்டங்களும் ஒன்றுசேர்ந்து கலந்துகொண்டவர்களாக அந்த விநசனதீர்த்தத்தில் ஆங்காங்கு ஸூகமாக நர்த்தனஞ்செய்கின்றார்கள். அவ்விடத்தில் தேவர்களும் பித்ருக்களும் கொடிகளுடன் கூடியவர்களாகப் புண்யமான துவ்ய புஷ்பங்களாலே அடிக்கடி வீசப்படுகின்றவர்களாகி ஸந்தோஷமடைகின்றார்கள். வேந்தரே! உத்தமமான ஸரஸ்வதிநதியினுடைய கரையில் ஸூபூமிகை என்று பிரஸித்திபெற்ற

அந்தப் பூமியானது அந்தஅப்ஸரஸ்திரீகளுக்கு மங்களகரமான விளை யாட்டிடமாயிருக்கிறது. ரோஹிணீதேவியின்புத்திரரான மாதவர் அந்தத்தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்துபிராம்மணர்களுக்குத்தனத்தைக் கொடுத்துத் திவ்யமான அந்தக்கானத்தையும் நான்குவித வாத்தியங் களுடைய கோஷத்தையுங்கேட்டும் தேவர்கள், கந்தர்வர்கள், ராக்ஷ தர்கள் இவர்களின் பெரியபடுக்கைகளையும் பார்த்தும், பிறகு கந்தர்வர்க ளுடையதீர்த்தத்தைவந்தடைந்தார். அந்த இடத்தில் விஸ்வாவஸு-முத லான கந்தர்வக்கூட்டங்களும் அப்ஸரஸுகளின் கூட்டங்களும் மிகவும் மனத்திற்கின்பமான நர்த்தனத்தையும் நான்குவித வாத்தியகோஷங் களையும்கானத்தையும் செய்கின்றனர். கலப்பையைத்தரித்தமாதவர் அந்தஇடத்தில் பிராம்மணர்களின்பொருட்டுப் பற்பல தனத்தையும் ஆட்டுமயிர்களால் செய்த கம்பளத்தையும் கோவேறுகமுதைகளையும் ஒட்டகங்களையும் ஸ்வர்ணத்தையும் அவ்வாறே வெள்ளியையும் கொதித் துப் பிராம்மணர்களைப் புஜிக்கச் செய்து விலையேறப் பெற்றவையும் விரும்பப்படுகின்றவையுமான பொருள்களாலே திருப்தியடையும் படி செய்து பிராம்மணர்களோடு கூடியவராகவும் ஸ்தோத்திரம் செய் யப்பட்டவராகவும் சென்றார். நீண்டகைகளையுடையவரும் சத்துருக் களை அடக்குகின்றவரும் *சிறந்த குண்டலத்தை அணிந்தவருமான பலராமர் அந்தக்கந்தர்வ தீர்த்தத்தினின்று காக்கஸ்ரோதஸ் என்கிற மஹா தீர்த்தத்தை அடைந்தார். ஜனமேஜயரே! மங்களகரமான ஸரஸ்வதீ நதியிலுள்ள அந்தத்தீர்த்தத்தில் வயதுசென்றவரும் தவத் தினால் பரிசுத்தமான சித்தமுள்ளவரும் மஹாத்மாவுமான காக்கரால் காலஞானமும் காலகதியும் ஜ்யோதி மண்டலங்களுடைய மாறுத லும் பயங்கரமான உத்பாதங்களும் சிலமங்களகரமான விஷயங் களும் அறியப்பட்டன. அவருடைய நாமதேயத்தினால் அந்தத்தீர்த்த மானது காக்கஸ்ரோதஸ் என்று எண்ணப்பட்டிருக்கிறது. அரசரே! பிரபுவே! நல்லவிரதத்தையுடைய ரிஷிகள், அந்த இடத்தில் மஹா பாக்கியசாலியான காக்கரைக்காலஞானத்தின்பொருட்டு நித்தியம் உபா வித்தார்கள். மஹாராஜரே! வெண்மையான சந்தனமணிந்த பலராமர் அவ்விடத்தில் சென்று பரிசுத்தமான மனமுள்ள ரிஷிகளுக்கு விதிப் படி தனத்தைக் கொடுத்தார். கறுப்பு வஸ்திரத்தை அணிந்தவரும் பெரும்புகழுள்ளவருமான அந்தப்பலராமர் பற்பலவிதமான அப் படிப்பட்ட பக்தியங்களைப் பிராம்மணர்களுக்குக் கொடுத்து அப்

* 'ஏககுண்டலீ' என்பது மூலம். 'ஒந்தைக்குண்டலம்' என்பது இங்கி லீஷ் மொழிபெயர்ப்பு.

பொழுது சங்கதீர்த்தஞ் சென்றார். பலசாலியும் பனைமரத்தைக் கொடியாகக்கொண்டவருமான பலராமர் அந்தஇடத்தில் மஹா மேருவைப்போல் வளர்ந்திருப்பதும் வெண்ணிறமுள்ள மலைக்கொப்பானதும் ரிஷிகளுடைய கூட்டங்களால் அடையப்பட்டதும் ஸரஸ்வதியினுடைய கரையில் முளைத்திருப்பதுமான மகாசங்கம் என்கிற மரத்தைக்கண்டார். மனிதர்களுள் சிறந்தவரே! அவ்விடத்தில் யக்ஷர்களும் வித்யாதரர்களும் அளவற்ற பலத்துடன்கூடின ராக்ஷஸர்களும் அளவற்ற பலமுள்ள பிசாசர்களும் ஆயிரக்கணக்கான அந்த எல்லா வித்தர்களும் ஆகாரத்தை விட்டு அந்தமரத்தினுடைய பழத்தை விரதங்களோடும் நியமங்களோடும் அந்தஅந்தக்காலத்தில் புஜித்துக்கொண்டு அடையப்பட்ட அந்தஅந்த நியமங்களோடு தனித்தனி ஸஞ்சரிக்கின்ற அவர்கள் மனிதர்களால் காணப்படாமல் திரிந்தார்கள். புருஷர்களுள் சிறந்தவரே! இவ்வுலகத்தில் அந்த மரமானது இவ்வாறு பிரவித்திபெற்றது. அந்த இடத்தில் ஸரஸ்வதீ தீர்த்தமானது பாவனமென்று உலகத்தில்பிரவித்திபெற்றிருக்கிறது. அரசரே! யாதவர்களுள் சிறந்தவரான பலராமர் அந்தத்தீர்த்தத்திலும் கறவைப்பசுக்களையும் தாம்ரபாத்திரங்களையும் இருப்புப்பாத்திரங்களையும் பற்பல வஸ்திரங்களையும் கொடுத்துப் பிராம்மணர்களைப் பூஜித்து ரிஷிகளால் பூஜிக்கப்பட்டவராகப் புண்யமான ஸைஸர்க்கிகமென்கிற தீர்த்தத்தை அடைந்தார். அவர் அவ்விடத்தில்சென்று பற்பல வேஷங்களைத் தரித்தவர்களான ரிஷிகளைக்கண்டு தீர்த்தத்திலும் ஸ்நானம்செய்து பிராம்மணர்களைப் பூஜித்தார். அரசரே! மிக்க புஜபலமுள்ளவரும் அதிகதீர்த்தியுள்ளவரும் தர்மாத்மாவும் தவரூதவருமான பலராமர் பிராம்மணர்களின்பொருட்டு மிகுதியானபோக்யவஸ்துக்களைக் கொடுத்து, பிறகு, ஸரஸ்வதிநதிக்குத் தென்புறமாகப் புறப்பட்டுச் சிறிதுதூரம்சென்று நாகதன்வா என்கிற தீர்த்தத்தை அடைந்தார். மஹாராஜரே! அங்கே மகாகாந்தியுள்ளவனும் ஸர்ப்பங்களுக்கு அரசனுமான வாஸுகியினுடைய அநேக ஸர்ப்பங்களால் சூழப்பட்ட உத்தமமானவீடு இருக்கின்றது. அந்த இடத்தில் எப்பொழுதுமே பதினாலாயிரம் ரிஷிகள் வலிக்கின்றார்கள். அந்த இடத்தில் தேவர்கள்வந்து ஸர்ப்பங்களுள் உத்தமனான வாஸுகியை எல்லா ஸர்ப்பங்களுக்கும் அரசனாக முறைப்படி அபிஷேகம்செய்தார்கள். பூருவம்சத்தில்பிறந்தவரே! அந்தஇடத்தில் ஸர்ப்பங்களிடத்தினின்றும் பயமில்லை. அரசரே! அவ்விடத்திலும் சாஸ்திரத்தில்சொல்லியபடி பிராம்மணர்களுக்கு ரத்னக் குவியல்

களைக்கொடுத்துக் கிழக்குத்திக்கை நோக்கிச்சென்றார். அந்தக்கீழ்த்தி சையில் ஒவ்வோரிடத்திலும் பிரஸித்திபெற்ற லக்ஷக்கணக்கான அனேக தீர்த்தங்கள் இருந்தன. மஹாபலசாலியான பலராமர் அந்தத் தீர்த்தங்களில் ரிஷிகளால் சொல்லப்பட்டபடி ஸ்நானஞ்செய்து உத் தமப் பிராம்மணர்களுக்குத் தனத்தைக் கொடுத்துப் புறப்பட்டார். பிறகு, கலப்பையை ஆயுதமாகக்கொண்ட பலராமர் அங்கிருக்கின்ற அந்த ரிஷிஸங்கங்களை நமஸ்கரித்துப் பிறகு ரிஷிகளால் அடையப் பட்டிருக்கிற மகாதீர்த்தத்தைக்குறித்துச்சென்றார். அரசரே! வெண் சாந்தணிந்தவரும் கலப்பையையுடையவருமான பலராமர் எந்த இடத்தில் ஸரஸ்வதிநதியானது மஹாத்மாக்களும் நைமிசாரண்ய வாஸிகளுமானரிஷிகளுடைய இஷ்டவித்தியின்பொருட்டு மறுபடி யும் கிழக்குமுகமாகத் திரும்பியதோ அவ்விடத்தில் திரும்பியிருக்கிற அந்தச் சிறந்த நதியைக்கண்டு வியப்புற்றவரானார்” என்றார்.

ஜனமேஜயர், “அத்வர்யுக்களுள் சிறந்தவரே ! பிராம்மணரே ! எந்தக்காரணத்தினால் ஸரஸ்வதிநதியானது கிழக்குமுகமாகத் திரும் பியதாயிற்று ? விவரிக்கப்படும் இதெல்லாவற்றையும் கேட்க விருப்பமுற்றிருக்கிறேன். எந்தக்காரணத்தினால் அவ்விடத்தில் யதுநந்தனரான பலராமர் வியப்பை அடைந்தார்? நதிகளுள்சிறந்த ஸரஸ்வதிநதியானது யாதுகாரணத்தினால் எவ்வாறு திரும்பியது?” என்று வினவ, வைசம்பாயனர் சொல்லலானார். “அரசரே! முற் காலத்தில் கிருதயுகத்தில் தபஸ்விகள் நைமிசக்ஷேத்ரத்தில்வலித்து வந்தார்கள். பன்னிரண்டுவருஷத்தில் நிறைவேறத்தக்க மிக்கபெரி தான யாகமானது நடக்கும்ஸமயத்தில் அனேக ரிஷிகள் அந்தயாகத் திற்கு வந்தார்கள். மகாபாக்கியசாலிகளான அந்தஅநேகரிஷிகள்அந்த யாகத்தில் முறைப்படி வலித்துவிட்டு, பன்னிரண்டுவர்ஷங்களால் நிறைவேற்றத்தக்க அந்தநைமிசஸத்ரமானதுமுடிந்தவுடன், தீர்த்த யாத்திரையைஉத்தேசித்து அவ்விடம்வந்தார்கள். மன்னரே! ரிஷிகள் அதிகமாகஇருந்ததினால் ஸரஸ்வதீநதியின்பென்கரையிலும் வடகரை யிலுமுள்ள தீர்த்தகட்டங்களெல்லாம்நகரங்களாயின. புருஷஸ்ரேஷ்ட ரே! அந்தப்பிராம்மணோத்தமர்கள் தீர்த்தங்களிலிருக்கும் அவாவினால் ஸமந்தபஞ்சகம்வரையில் நதீதீர்த்தைஅடைந்து வலித்தார்கள். அவ் விடத்தில் ஹோமஞ்செய்பவர்களும் பரிசுத்த மனமுள்ளவர்களுமான அந்தரிஷிகளுடைய மிக்கபெரிதான வேதாத்தியயனகோஷத்தினால் திக்குக்கள்நிறைக்கப்பட்டவைகளாயின. பிறகு, ஹோமஞ்செய்யப்படு கின்றவைகளும் நான்குபக்கத்திலும் பிரகாசிக்கின்றவைகளுமான

அந்தமஹாத்மாக்களுடைய அக்னிஹோத்திரங்களால் உத்தமமான ஸரஸ்வதீநதியானது விளங்கியது. மஹாராஜரே! வாலகில்யர்களும் * அஸ்மகுட்டர்களான தபஸ்விகளும் மற்றத் * தந்தோலாகலிகளும் அப்படியே தேகத்தை எப்பொழுதும் ஜலத்தினால் அலம்புகின்ற வர்களானமற்றவர்களும் வாயுவைப் பகழிக்கின்றவர்களும் ஜலத்தை ஆகாரமாகக்கொண்டவர்களும் சருகுகளைப்பகழிக்கின்றவர்களும் பற்பலசியமங்களுள்ளவர்களும் அப்படியே தரையில் படுப்பவர்களுமான ரிஷிகள், தேவர்கள் கங்கையை விளங்கச்செய்வதுபோல நதிகளுள்சிறந்ததான ஸரஸ்வதீநதியைவிளங்கச்செய்துகொண்டு ஸரஸ்வதிநதியினுடையஸமீபத்தில்வஸித்தார்கள். யாகங்களால் தேவர்களைப் பூஜிப்பவர்களானரிஷிகள் நூறு நூறுகவந்துசேர்ந்தார்கள். மஹாவ்ரதத்துடன்கூடினவர்களான அந்தரிஷிகள் ஸரஸ்வதீநதியின் கரையில் வஸிப்பதற்கு இடத்தைக்காணவில்லை. மஹாவிரதத்துடன்கூடின அந்தரிஷிகள் குருக்ஷேத்திரத்தில் இடத்தைக் கண்டுகொண்டார்கள். பிறகு, மஹரிஷிகள் தங்களுடைய †யஜ்ஞோபவீதங்களால் அந்த இடத்தில் ஸரஸ்வதியை ஏற்படுத்திக்கொண்டு அக்னிஹோத்திரங்களைச்செய்தனர்; பற்பலகிரியைகளையும் செய்தனர். ஜனமேஜயரே! ராஜேந்திரரே! பிறகு, ஸரஸ்வதீஜலத்தை அடைவதில் ஆசையற்றதும் கவலையற்றதுமான அந்தரிஷிக்கூட்டத்தைக்கண்டு, புண்யமான தவத்தினையுடைய ரிஷிகளின்மீதுள்ளகருணையினால், அந்தரிஷிகளுக்காக ஸரஸ்வதீநதியானது அனேகதீர்த்தவிசேஷங்களை ஏற்படுத்திக்கொண்டு திரும்பியது. ராஜேந்திரரே! பிறகு, நதிகளுள் சிறந்ததான ஸரஸ்வதீநதியானது அவர்களுக்காகத் திரும்பி மீண்டும் மேல்திசையைநோக்கிப் பெருகிஓடியது. ஸபலமானஸரஸ்வதிநதியானது, அவர்களுக்காக மறுபடியும் ஓடிச்சென்றது. அரசரே! அப்பொழுது அந்தப்பெரியநதியானது மிகப்பெரிதான ஆச்சர்யத்தை உண்டுபண்ணியது. அரசரே! இவ்வாறு ஸரஸ்வதீநதியினால் ஏற்படுத்தப்பட்ட அந்தத் தீர்த்தவிசேஷமானது நைமிஷீயமென்று எண்ணப்பட்டிருக்கிறது. குருவம்சத்தில் பிறந்தவர்களுள் சிறந்தவரே! குருக்ஷேத்திரத்தில் பெரியகிரியைகளைச்செய்யும் அவ்விடத்திலுள்ள அநேக தீர்த்தவிசேஷங்களையும் திரும்பின ஸரஸ்வதியையுங்கண்டு மஹாத்மாவான ராமரு

* அனுசாஸனபர்வம் ௭௦௯-வது பக்கம் குறிப்பிற்காண்க.

† 'யஜ்ஞோபவீதங்களையே ஸரஸ்வதீநதியாகப் பாவித்து' என்பது. 'யஜ்ஞோபவீதங்களால் ஸரஸ்வதீநதிக்கரையைச் சிறுசிறுபாகமாக அளந்துகொண்டு' என்பது இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு.

க்கு அவ்விடத்தில் ஆச்சர்யமுண்டாயிற்று. அரசரே! கலப்பையை ஆயுதமாகக்கொண்டவரும் யதுநந்தனருமான பலராமர் அவ்விடத்திலும் முறைப்படி ஸ்நானஞ்செய்து பிராம்மணர்களுக்குக் கொடுக்கத்தக்கவஸ்துக்களையும் பற்பலஆபரணங்களையும்கொடுத்துப்பிராம்மணர்களுக்குப் பக்ஷயத்தையும் பற்பலபோஜனத்தையும்கொடுத்துப்பிறகு பிராம்மணர்களால் பூஜிக்கப்பெற்று, ஸரஸ்வதி தீர்த்தங்களுள் சிறந்ததும், பற்பல பிராம்மணஸமூகத்தோடுகூடியதும், இலந்தைமரங்களாலும் இங்குதமரங்களாலும் ஸ்யாமாகவிருக்ஷங்களாலும் ப்லக்ஷமரங்களாலும் அரசமரங்களாலும் தான்றிமரங்களாலும் கங்கோலங்களாலும் பலாசங்களாலும் இளமூங்கில்களாலும் பீலுனிருக்ஷங்களாலும் ஸரஸ்வதீதீர்த்தத்தில் முளைத்திருக்கின்றமற்றும்பற்பலமரங்களாலும் சிறந்த கருசுகங்களாலும் வில்வமரங்களாலும் ஆம்ராதகமரங்களாலும் அதிமுக்தகவிருக்ஷக்கூட்டங்களாலும் பாரிஜாதங்களாலும் விளங்குகின்றதும் வாழைத்தோட்டங்களால் அதிகரித்ததும், கண்களுக்கு அழகியதும் மனத்திற்கின்பமானதும், காற்றையும்ஜலத்தையும் பழத்தையும்சருகுகளையும் ஆகாரமாகக்கொண்டவர்களாலும் தந்தோலாகலிகர்களாலும் அஸ்மகுட்டர்களாலும் வாயுவைப்பக்ஷிக்கின்ற அனேகரிஷிகளாலும் சூழப்பட்டதும், வேதகோஷங்களால் நன்றாக ஒலிக்கப்பட்டதும், அநேக மிருகயூதங்களால் சூழப்பட்டதும், ஹிம்ஸையை அறியாதவர்களும் தர்மத்தையே முக்கியமாக அனுஷ்டிக்கின்றவருமான மனிதர்களால் நன்றாக அடையப்பட்டிருப்பதும், மகாமுனிவரான மங்கணகர் என்கிற வித்தார் தவம்புரிந்த இடமுமான ஸப்தஸாரஸ்வத தீர்த்தத்தைக்குறித்துவந்தார்” என்று கூறினார்.

முப்பத்தோன்பதாவது அத்யாயம்.

ஹ ர த ப் ர லே வ ச ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(ஸரஸ்வதீநதீயானது ஏழாகப்பிரிந்ததும், ஸப்தஸாரஸ்வத தீர்த்தம் மங்கணகர் இவர்களின் வாலாறும்.)

ஜனமேஜயர்! “பிராமணேத்தமரே! எந்தக்காரணத்தினால் அந்தத்தீர்த்தத்திற்கு ஸப்தஸாரஸ்வதமென்கிற பெயர்வந்தது? மங்கணகர் என்கிற ரிஷியார்? மகிமையுள்ளவரான அந்த மங்கணகர் எவ்வாறு வித்தரானார்? அவருடைய நியமம் எவ்விதமாக இருந்தது? அவர் அவருடையவம்சத்தில் பிறந்தவர்? அவரால் எது அத்ய

யனம் பண்ணப்பட்டது? மஹரிஷியே! இவை அனைத்தையும் உள்ளபடி எனக்கு உரைப்பீராக” என்று வினவ, வைசம்பாயனர் சொல்லத்தொடங்கினார்.

“எந்த நதிகளாலே இவ்வுலகம் வ்யாபிக்கப்பட்டிருக்கிறதோ அந்த ஏழுநதிகளும் ஸரஸ்வதி நதியைச்சேர்ந்தவை. ஸரஸ்வதீ நதியானது, பலவான்களாலே ஆங்காங்கு அழைக்கப்பட்டு ஸுப்ரபை, காஞ்சனாகுடி, விசாலை, மனோரமை, ஓகவதீ, ஸுரேணு, விமலோதகை என்ற பெயருள்ளதாயிற்று. மஹாராஜரே! மஹான பிரம்மதேவருடைய மஹாயாகமானது நடந்துவருகையில் விஸ்தாரமான யாகசாலையில் நன்கு லித்திபெற்ற பிராம்மணர்கள் நிறைந்தும் பரிசுத்தமான புண்யாஹ கோஷங்களாலும் அப்படியே வேதகோஷங்களாலும் அப்பொழுது அந்தயாககார்யத்தில் தேவர்கள் முயற்சியுள்ளவர்களாகியும் அதேயாகத்தில் பிரபிதாமஹரீதீக்ஷபெற்றுமிருக்கும்போது, விரும்பப்படும் எல்லாப்பொருள்களும் நிறைந்துள்ள ஸத்ரயாகத்தினால் தேவர்களைப்பூஜிக்கின்ற அவருக்காகத் தர்மங்களிலும் அர்த்தங்களிலும் ஸமர்த்தர்களான மனிதர்களால், அப்பொழுது பிராம்மணர்களால் மனத்தினால் விரும்பப்படும் பொருள்கள் அவர்களுக்கு ஆங்காங்கு கொடுக்கப்பட்டன. அந்த யாகத்தில் கந்தர்வர்கள் கானம் செய்தார்கள். அப்ஸரஸுகளுடைய கூட்டங்களும் நர்த்தனம்செய்தன. திவ்யமான நான்கு விதவாத்யங்களையும் விரைவாக வாசித்தார்கள். அந்த யாகத்தினுடைய நிறைவினால் தேவர்களுடைய கூட்டங்கள் ஸந்தோஷமடைந்தன; மிக்க ஆச்சர்யத்தையுமடைந்தன. மனுஷ்யஜாதியில் பிறந்தவர்கள் ஸந்தோஷமடைந்தார்களென்பதில் ஸந்தேகமென்ன? அரசரே! யாகம் நடந்துவருகையில் பிதாமஹரும் புஷ்கரக்ஷேத் திரத்திலிருக்கவே, ரிஷிகள் ‘இவ்விடத்தில் நதிகளுள் சிறந்த ஸரஸ்வதிநதியானது காணப்படாமையினால் இந்தயாகமானது மிக்ககுணமுள்ளதாகக் காணப்படவில்லை’ என்றுசொன்னார்கள். அந்தவார்த்தையைக் கேட்டுப் பகவான் ப்ரீதி அடைந்து பிறகு ஸரஸ்வதியை நினைத்தார். ராஜேந்திரரே! யாகம்செய்கின்ற பிதாமஹரால் புஷ்கரக்ஷேத் திரத்தில் அழைக்கப்பட்ட ஸரஸ்வதீநதியானது அவ்விடத்தில் ஸுப்ரபை என்கிற பெயரோடு பெருகியோடிற்று. விரைவுடன் கூடினதும் பிதாமஹரைப் பூஜிக்கின்றதுமான அந்தஸரஸ்வதிநதியைக்கண்டு அந்தரிஷிகள் ஸந்தோஷமுள்ளவர்களாகி யாகத்தை நன்குமதித்தார்கள். ஜனேஸ்வரரே! நதிகளுள் சிறந்ததான இந்த

ஸரஸ்வதிநதியானது பிதாமஹருக்காகவும் வித்வான்களுடைய ஸந்தோஷத்திற்காகவும் இவ்வண்ணம் புஷ்கரக்ஷேத்திரத்தில் பெருகியது. அரசரே! நைமிசக்ஷேத்திரத்தில் ரிஷிகள் ஒன்று சேர்ந்திருந்தார்கள். அந்த இடத்தில் வேதத்தைப்பற்றி விசித்திரமான கதைகள் நடந்தன. பற்பலவேதங்களையறிந்தவர்களான அந்தரிஷிகள் எவ்விடத்தில் இருந்தார்களோ அவ்விடத்தில் அந்த ரிஷிகள் ஒன்று கூடி ஸரஸ்வதிநதியை நினைத்தார்கள். ராஜேந்திரரே! ஸத்ரயாஜிகளான ரிஷிகளாலே த்யானம் பண்ணப்பட்டதும் மிக்க பாக்கியமுள்ளதும் பரிசுத்தஞ்செய்வதுமான ஸரஸ்வதிநதியானது ஒன்று சேர்ந்திருக்கின்ற மஹாத்மாக்களுக்கு உதவிசெய்வதின்பொருட்டு அந்த நைமிசத்தில் வந்தது. பாரதரே! அந்த நைமிசக்ஷேத்திரத்தில் நதிகளுள் சிறந்ததும் பூஜிக்கப்பட்டதுமான ஸரஸ்வதியானது ஸத்ரயாஜிகளான ரிஷிகளின்பொருட்டுக் காஞ்சனாக்ஷி என்கிறபெயருடன் வந்தது. கயாக்ஷேத்திரத்தில் பெரியயாகம் செய்கின்றகயனுடைய யாகத்தில் நதிகளுள் சிறந்ததான ஸரஸ்வதிநதியானது அழைக்கப்பட்டது. கடுமையானவிரதத்தையுடைய ரிஷிகள் கயனுடைய (அந்நதியை) விசாலையென்று சொல்லுகின்றார்கள். பாரதரே! அந்த (ஸரஸ்வதி) நதியானது ஹிமயமலையினுடைய சாரலினின்று சீக்கிரமாகப்பெருகியாகம்செய்கின்ற ஒளத்தாலகியினுடைய அவ்விதமான யாகத்தில்வந்தது. அரசரே! புண்ணியமான உத்தரகோஸலதேசத்தைச்சார்ந்த அந்த இடத்தில் திரளானமகரிஷிகளுடைய கூட்டம் நாற்பக்கத்தினின்றும் வந்துகூடிற்று. யாகம் செய்கிறவரும் மஹாத்மாவுமான ஒளத்தாலகரால் முன்பு நினைக்கப்பட்ட நதிகளுள் சிறந்ததான ஸரஸ்வதிநதியானது ரிஷிகளுக்காக அந்தத்தேசத்தில் வந்தது. மரவுரிகளையும் மான் தோலையுமுடுத்தவர்களான ரிஷிகளுடைய கூட்டங்களாலே பூஜிக்கப்படுகின்ற அந்த ஸரஸ்வதிநதியானது மனோஹரையென்று பிரஸித்தி பெற்றது. அந்தநதியானது அவர்களால் மனத்தினால் வரிக்கப்பட்ட தன்றோ! ராஜரிஷிகளால் அடையப்பட்டதும் பாவனமாயிருப்பதுமான ரிஷபத்வீபத்தில் ஸரஸ்வதிநதியானது பிரவஹித்தது. மஹாபாக்யமுள்ளதும் நதிகளுள் சிறந்ததுமான ஸரஸ்வதிநதியானது மஹாத்மாவான குருராஜன் யாகம்செய்யும் ஸமயத்தில் குருக்ஷேத்திரத்தில் வந்தது. ராஜேந்திரரே! த்வய தீர்த்தத்துடன்கூடின ஸரஸ்வதியானது மஹாத்மாவானவலிஷ்டரால் அழைக்கப்பட்டுக் குருக்ஷேத்திரத்தில் ஓகவதியாக வந்தது. சுங்காத்வரத்தில் யாகம்செய்கின்ற தக்ஷராலும் (அழைக்கப்பட்ட) ஸரஸ்வதிநதியானது ஸரஸ்வதியென்று

பிரவித்திபெற்றதாக விரைவானகதியுடன் பிரவஹித்தது. புண்ய
மான ஹிமவத்பர்வதத்தில் மீண்டும் யாகஞ்செய்கின்ற பிரம்மதேவ
ராலே அழைக்கப்பட்டதும் மகிமைபொருந்தியதுமான ஸரஸ்வதி
யானது வீமலோதையாகப் பிரவஹித்தது. பிறகு, அந்த நதிகள்
அந்தத் தீர்த்தத்தில் வந்து சேர்ந்து ஒன்றுபட்டன. ஆகலால், அந்தத்
தீர்த்தமானது ஸப்தஸாரஸ்வதமென்று பூமியில் பிரவித்திபெற்றது.
இவ்வாறு ஏழு ஸரஸ்வதீநதிகளும் பெயருடன் கூறப்பட்டன.
அவ்வாறு பரிசுத்தமென்று எண்ணப்பட்டிருக்கிற ஸப்தஸாரஸ்வத
தீர்த்தமும் கூறப்பட்டது.

அரசரே ! இளமைதொடங்கிப் பிரம்மசாரியும் நகரையில் முழு
கினவருமான மங்கணகருடைய பெரிதான விளையாட்டையும்
கேளும். பாரதரே ! ஸரஸ்வதீநதீர்த்தத்தில் தற்செயலாக ஸ்நா
னம் செய்கின்றவளும் அழகியகடைக்கண்ணையுடையவளும் வஸ்திர
மில்லாதவளும் சிறந்தருபமுள்ளவளுமான ஒரு ஸ்திரீயைக்கண்டு
ஸரஸ்வதிநதியின் ஜலத்தில் மங்கணகருடைய வீர்யம் வீழ்ந்தது.
புருஷஸ்ரேஷ்டரே ! அப்பொழுது மஹாதபஸ்வியும் மிக்க தர்மாத்
மாவுமான அந்த மங்கணகரிஷியானவர் குடத்தில் அந்த இந்திரி
யத்தைஏந்தினார். குடத்திலிருந்த வீர்யமானது ஏழுபாகமாகப்
பிரிந்தது. அதில், மருத்கணங்களைச் சேர்ந்த வாயுவேகன், வாயு
பலன், வாயுஹா, வாயுமண்டலன், வாயுஜ்வாலன், வாயுரேதஸ், வீர்ய
முள்ளவனான வாயுசக்கரன் என ஏழுரிஷிகள் உண்டானார்கள்.
இவ்வாறு ஏழு ரிஷிகளும் மருத்துக்களை உண்டு பண்ணுகின்ற
வர்களாகப் பிறந்தார்கள். ராஜேந்திரரே ! மஹரிஷியினுடைய இந்
தச் சரித்திரமானது எவ்விதமாக மூவுலகங்களிலும் பிரவித்தி
பெற்றிருக்கின்றதோ அவ்விதமாகவே பூமியில் அதிக ஆச்சரியமாயி
ருக்கின்ற வேறொரு சரித்திரத்தையும் கேளும். அரசரே ! முற்காலத்
தில் வித்தரானமங்கணகர் தர்ப்பத்தின் நுனியினால் கையில் காயப்
படுத்தப்பட்டவரானார். அவருடையகையில் * சாகரஸமர்னது
பெருகியதென்று நாம் கேட்டிருக்கின்றோம். அந்தமங்கணகர் சாக
ரஸத்தைக்கண்டு ஸந்தோஷமுள்ளவராக நர்த்தனம்செய்தார். வீரரே !
பிறகு, அவர் நர்த்தனம் செய்தவுடனே, அவருடைய தேஜவினாலே
மயங்கி ஜங்கமஸ்தாவரம்இரண்டும் கூத்தாடின. அரசரே ! நராதிரே !
பிறகு, பிரம்மாதிகளான தேவர்களும் தபோதனர்களான ரிஷிக
ளும், 'தேவரே ! நீர் இந்தரிஷியை நர்த்தனம் செய்யாதபடி செய்


* சிறந்த ஓஷதியின் ஸாரம்.

யக்கடவீர்' என்று மங்கணகர்நிமித்தமாக மஹாதேவரிடம் விஜ்ஞாபனம் செய்தார்கள். பிறகு, தேவரான மஹாதேவர், தேவர் களுக்கு ஷிதத்தைச்செய்யும் விருப்பத்தினால் களிப்புமிசுந்துள்ள அந்த ரிஷியைக்கண்டு, 'ஓ! ஓ! பிராம்மண! தர்மத்தை அறிந்தவனே! ஏன் நீ நர்த்தனம்செய்கிறாய்? ரிஷியே! ப்ராம்மணர் களுள்சிறந்தவனே! தபஸ்வியும் தர்மமார்க்கத்தில் நிலைபெற்றவனுமான உனக்கு யாதுகாரணத்தினால் இப்படிப்பட்ட பெருங்களிப்பு உண்டாயிருக்கிறது?' என்று வினவினார். ரிஷி சொல்லுகிறார்; 'பிரபுவே! பிராம்மணரே! என் கையினின்று பெருகுகின்ற எந்தச் சாகரஸத்தைப் பார்த்து அதிக ஸங்கோஷத்தினால் நான் நர்த்தனம் செய்கிறேனோ அதனை நீர் பார்க்கவில்லையா?' என்று சொன்னார். மஹாதேவர் மகிழ்ச்சியினால் மயங்கியிருக்கின்ற அந்த ரிஷியைப் பார்த்து நகைத்து, 'பிராம்மண! நான் ஆச்சர்யத்தை அடையவில்லை. என்னைப்பார்' என்று சொன்னார். ராஜேந்திரரே! முனிஸ்ரேஷ்டரைப் பார்த்து இவ்வாறு சொல்லிவிட்டு, சிறந்தபுத்தியுள்ள மஹாதேவர், விரல்நுனியினால் தம்முடைய கட்டைவிரலை அடித்தார். அரசரே! பிறகு, அந்தக் காயத்தினின்று பனிபோன்ற நிறமுள்ள பஸ்மம் வெளியில் வந்தது. மன்னரே! அந்தமுனிவர் அதைக்கண்டு வெட்கமடைந்து கால்களில் வணங்கினார். அந்தத்தேவரை மஹாதேவராக எண்ணினார்; ஆச்சர்யமடைந்து இந்த வார்த்தையையும் சொல்லலானார். 'நான், ருத்ரரென்னும் தேவரைக்காட்டிலும் மற்றதை மிகஉயர்ந்ததும் சிறந்ததுமாக எண்ணவில்லை. சூலபாணியாயிருக்கிற நீர் தேவாஸுரர்களுடன்கூடின உலகத்துக்குக் கதியாயிருக்கிறீர். வித்வான்கள், உம்மால் இந்த உலகம் படைக்கப்பட்டதென்று இவ்வுலகில் சொல்லுகின்றார்கள். யுகஷயகாலத்தில் எல்லாவஸ்துவும் மறுபடியுமே உம்மிடத்திலேயே பிரவேசிக்கின்றன. நீர் தேவர்களாலும் அறியமுடியாதவர்; அவ்வாறிருக்க, என்னால் எப்படி அறியத்தக்கவராவீர்? உலகத்திலுள்ள பொருள்களெல்லாம் உம்மிடத்தில் காணப்படுகின்றன. தோஷமற்றவரே! பிரம்மாதிகளான தேவர்கள் வரங்களைக்கொடுப்பவரான உம்மை உபாவிக்கின்றார்கள். நீர் எல்லாமாயிருக்கிறீர். தேவர்களைப் படைப்பவரும் படைக்கும்படி செய்பவரும் நீர். உம்முடைய அணுக்கிரஹத்தினாலே தேவர்களெல்லாரும் இவ்வுலகத்தில் ஓரிடத்தினின்றும் பயத்தை அடையாதவர்களாக ஸந்தோஷிக்கின்றார்கள். சங்கரரே! நீர் பிரபு; மேலான ஈஸ்வரராயிருப்பதனால் அதிகமாக விளங்குகிறீர். பிரம்மாவும் விஷ்ணுவும்

உலகங்களை சிருஷ்டித்துக்கொண்டும் ரக்ஷித்துக்கொண்டும் உம் மிடத்தில் நிலைபெற்றிருக்கின்றார்கள். உண்டாயிருக்கிற ஸ்தாவர ஜங்கமாத்மகமான உலகம் முழுவதும் உம்மையே மூலமாகக்கொண்டிருக்கின்றது. பரமேஸ்வரரே! மேன்மையை விரும்புகின்றவர்களான மனிதர்களுக்குப் பிரஸன்னரான நீர் ஸ்வர்க்கத்தையும் உத்தமமான ஸ்தானத்தையும் கொடுக்கிறீர். மோக்ஷத்தை விரும்பி நல்ல கர்மாக்களைச் செய்கின்ற மனிதர்களுடைய அந்தக்கர்மாக்களை த்யான யோகத்தினால் அறிந்து அவர்களுக்கு மறுபடியும் ஸம்ஸாரமார்க்கத்தில் வராமலிருக்கும்படி நித்யமான பதத்தைக் கொடுக்கிறீர். மஹாதேவரே! மஹேஸ்வரரே! செந்தாமரைக்கண்ணரே! உம்மால் (கொடுக்கப்படுகிற) உபகரணங்களாலேயே காரியங்களைச் செய்கிறேன்; ஆதலால், உமதருள் வீணாகாது. சம்புவும் எப்பொழுதும் எல்லாப்பக்கங்களிலுமிருப்பவருமான ஈஸ்வரரைச் சரணமடைகிறேன். செய்கையினாலும் மனத்தினாலும் வாக்கினாலும் அவரையே நான் சரணமடைகிறேன்' என்று கூறினார். அந்த ரிஷியானவர் இவ்வாறு மஹாதேவரை ஸ்தோத்திரம் செய்துவிட்டு வணங்கினவரானார். 'தேவரே! கர்வத்தைமுன்னிட்ட இப்படிப்பட்ட அற்பத்தன்மையானது என்னால் காட்டப்பட்டதனால் எந்தவமானது குறையாமலிருக்கவேண்டுமென்று நான் உம்மைப் பிரார்த்திக்கிறேன்' என்றார். பிறகு, தேவர், பிரீதியுள்ளமனத்துடன் அந்தரிஷியைப்பார்த்து, 'பிராம்மண! எனதருளினால் உன்னுடையதவமானது ஆயிரக்கணக்காக விருத்தியடையட்டும். உன்னுடன் நான் இந்த ஆஸ்ரமத்தில் எப்பொழுதும் வலிக்கப்போகிறேன். ஸப்தஸாரஸ்வதமென்கிற இந்தத்தீர்த்தத்தில் எந்தமனிதன் என்னை அர்ச்சிப்பானோ அவனுக்குக் கிடைக்க அரிதானவஸ்து ஒன்றும் இவ்வுலகத்திலாவது பரலோகத்திலாவது இராது. அவர்கள் ஸாரஸ்வதலோகத்தையும் அடைவார்கள். ஸம்சயமில்லை' என்று மறுபடியும் சொன்னார். மிக்கதேஜஸுடன் கூடியவரான இந்தமங்கணகருடைய சரித்திரமும் கூறப்பட்டது. அவர் ஸுகன்யையிடத்தில் வாயுவினால் புத்திரராக உண்டு பண்ணப்பட்டவர்.

நாற்பதாவது அத்யாயம்.

ஹ ர த ப் ர லே வ ச ப ர வ ம். (தோடர்ச்சி.)



(பலராமர் ஓளசனஸதீர்த்தத்தீர்த்துச் சேன்றதும், அந்ததீர்த்தத்தீர்த்தின் வரலாறும், பலராமர் உசங்குவின்ஆஸ்ரமத்தீர்த்துச் சேன்றதும், உசங்குவின்சரீர்த்திராமம்; பலராமர் ப்ரதாதகதீர்த்தத்தீர்த்தில் ஸ்நானதானுதிகள் சேய்ததும்.)

அவ்விடத்தில் கலப்பையைஆயுதமாகக்கொண்ட பலராமர் வாஸஞ்செய்து ஆஸ்ரமவாஸிகளானரிஷிகளை நன்குபூஜித்து மங்கண கரிடத்தில் மங்களகரமான பிரீதியைப் பாராட்டினார். பாரதரே! கலப்பையையுடையவரும் மஹாபலசாலியுமான பலராமர் ப்ராம் மணர்களுக்குத் தானங்கொடுத்து அந்த இரவு வாஸஞ்செய்து ரிஷிகளுடைய கூட்டங்களால் பூஜிக்கப்பட்டவராகிக் காலையில்எழுந்திருந்து ஸ்நானஞ்செய்து எல்லாரிஷிகளிடமும் அனுமதிபெற்றுத் தீர்த்தாடனத்தின்பொருட்டு விரைவுடன் புறப்பட்டார். அரசரே! பிறகு, கலப்பையை ஆயுதமாகக்கொண்டஅவர், முற்காலத்தில் ரகுராமரால் தள்ளப்பட்ட ராக்ஷஸனுடைய பருத்ததலையினால் கவரப்பட்டகணுக் காலையுடையவரான மஹாதரரென்கிறமஹரிஷியானவர் எந்தஇடத்தில்விடப்பட்டாரோ அந்தக்கபாலமோசனமென்று பிரவித்திபெற்ற ஓளசனஸதீர்த்தத்தை வந்தடைந்தார். அந்த இடத்தில் முற்காலத்தில் மஹாத்மாவான சுக்கிரரால் தவம் செய்யப்பட்டது. அரசரே! எந்தஇடத்தில் மஹாத்மாவான இந்தச்சுக்கிரருடைய ரீதிமுழுவதும் தோன்றியதோ, எந்தஇடத்திலிருந்துகொண்டு சுக்கிரர் தைத்ய தானவர்களுடைய சண்டையைப்பற்றி ஆலோசித்தாரோ தீர்த்தங்களுள் சிறந்ததான அந்த உத்தமதீர்த்தத்தை அடைந்து பலராமர் மஹாத்மாவான பிராம்மணர்களுக்கு முறைப்படி தனத்தையும் கொடுத்தார்” என்றார்.

ஜனமேஜயர், “பிராம்மணரே! கபாலமோசனம் எவ்வாறு ஏற்பட்டது? அந்த இடத்தில் மஹாமுனிவர் எவ்வாறு விடுபட்டார்? ராக்ஷஸனுடையதலையானது எந்தக்காரணத்தினால் ஒட்டியது?” என்றுவின்வ, வைசம்பாயனர் சொல்லத்தொடங்கினார். “அரசர்களுள்சிறந்தவரே! முற்காலத்தில் தண்டகாரணத்தில் வலித்தவரும் ராக்ஷஸர்களை நாசஞ்செய்யப்போகிறவரும் மஹாத்மாவுமான ரகுராமனால் முனைகூர்மையான க்ஷயத்தினால் ஜனஸ்தானத்திலி

ருந்த துராத்மாவான ராக்ஷஸனுடைய தலையானது அறுக்கப்பட்டது. அந்தத்தலையானது மஹாவனத்தில் விழுந்தது. அரசரே! அந்தத்தலையானது, தற்செயலாக வனத்தில் ஸஞ்சரித்துக்கொண்டிருந்த மகோதரரிஷியினுடைய கணுக்கால் எலும்பைப்பிளந்துபற்றிக்கொண்டு அப்பொழுது பிரகாசித்தது. அந்தத்தலைகளெவிக் கொண்டுருத்தலினாலே, பேரறிவாளரான அந்தப்பிராம்மணர் அப்பொழுது தீர்த்தங்களையும் க்ஷேத்திரங்களையும் அடைவதற்குச் சக்தியற்றவரானார். துர்க்கந்த முள்ளதும் ஊனீர்பெருகுகின்றதும் அந்தத்தலையினால் உண்டான வேதனையினால் பீடிக்கப்பட்ட அந்தமகரிஷியானவர் பூமியிலுள்ள எல்லாத்தீர்த்தங்களுக்கும் போனாரென்று நாம்கேட்டிருக்கிறோம். மஹாதபஸ்வியான அந்தமகரிஷி எல்லாநதிகளையும் ஸமுத்திரங்களையும் அடைந்து அந்த விருத்தாந்தமனைத்தையும் பரிசுத்தமானமன முள்ளவர்களானரிஷிகளுக்குச் சொன்னார். எல்லாத்தீர்த்தங்களிலும் ஸ்நானஞ்செய்தும் விடுபட்டவராகவில்லை. அந்தப்பிராம்மணேத்தமர் மகரிஷிகளுடைய மகிமைபொருந்தியவசனத்தினால் அப்பொழுது ஔசனஸமென்று பிரவித்திபெற்ற ஸரஸ்வதீநதியைச்சேர்ந்த உத்தமதீர்த்தத்தை ஸர்வபாபங்களையும் தணிக்கக்கூடியதென்றும் ஸர்வோத்தமமான வித்திக்கிடமாயிருப்பதென்றும் கேட்டறிந்தார். பிறகு, அவர் அந்தஸரஸ்வதீநதியிலுள்ள ஔசனஸதீர்த்தத்தை அடைந்து ஸ்நானஞ்செய்தார். பிறகு, ஔசனஸதீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்கின்ற அந்தமகரிஷியினுடைய காலே விட்டுவிட்டு அப்பொழுது அந்த ராக்ஷஸனுடைய தலையானது ஜலத்தினுள் விழுந்தது. அவர் அந்தத்தலையினால் விடப்பட்டு அதிகஸுகத்தை அடைந்தார். பிரபுவே! அந்தத்தலையானது ஜலத்தினடுவில் கண்ணுக்குக் காணாமல் மறைந்துவிட்டது. மன்னரே! பிறகு, அந்தமகோதரமகரிஷியானவர் மனக்கவலையற்றவராகவும் பரிசுத்தமான மனமுள்ளவராகவும் பாபம்நீங்கினவராகவும் ப்ரீதியுள்ளவராகவும் செய்யவேண்டியதைச் செய்தவராகவும் ஆஸ்ரமத்தை வந்தடைந்தார். பிறகு, தலையினால் விடுபட்டவரும் பெருந்தவமுள்ளவருமான அந்தமகோதரர் புண்ணியாஸ்ரமத்தை அடைந்து சுத்தமான மனமுள்ளவர்களான ரிஷிகளுக்கு அவைஎல்லாவற்றையும் உரைத்தார். கர்வத்தை அழிப்பவரே! அந்தரிஷிகள் அந்தமஹோதரருடைய வார்த்தையைக்கேட்டு, பிறகு, ஒன்றுகூடி அந்தத்தீர்த்தத்திற்குக் கபாலமோசனமென்று பெயரிட்டார்கள். நன்குஆலோசிப்பவரான அந்தமகரிஷியும் மிகச்சிறந்த அந்தத்தீர்த்தத்தை மறுபடியும் அடைந்து அந்தத்தீர்த்தத்தை நிறையக்

குடித்து அப்பொழுது வித்தியை அடைந்தார். ராஜேந்திரரே! மாதவர் அப்பொழுது அந்தத்தீர்த்தத்தில் கொடுக்கத்தக்க அனேக வஸ்துக்களைக் கொடுத்து பிராம்மணர்களை நன்குபூஜித்து உசங்குவினுடைய ஆஸ்ரமம்சென்றார். பாரதரே! பிரபுவே! எந்தஆஸ்ரமத்தில் ஆர்ஷ்டிஷேணராலே கடுந்தவம் செய்யப்பட்டதோ, எந்த இடத்தில் விஸ்வாமித்திரமகரிஷி பிராம்மண்யத்தைப் பெற்றாரோ மகிமை பொருந்தின அந்த ஆஸ்ரமஸ்தானமானது விரும்பப்படும் எல்லாப் பொருள்களாலும் நிறைந்ததாகவும் எப்பொழுதும் ரிஷிகளாலும் பிராம்மணர்களாலும் அடையப்பட்டதாகவும் இருந்தது. ராஜேந்திரரே! பிறகு, ஸ்ரீமானான பலராமர் பிராம்மணர்களால் சூழப்பட்டவராகி உசங்கு சரீரத்தைவிட்டிடமான அந்த ஆஸ்ரமம்சென்றார். பாரதரே! வயதுமுதிர்ந்தவரும் இடைவிடாமல் தவத்தை அனுஷ்டிப்பவருமான உசங்கு என்கிற பிராம்மணர் தேகத்தை விடுவதில் நிச்சயங்கொண்டு அப்பொழுது பலவாறு ஆலோசித்துப் பிறகு மிக்க தவமுள்ளவரான அவர் எல்லாப்புத்திரர்களையும் அங்கழைத்து, 'என்னை ப்ருதாதகத்துக்குக் கொண்டுபோங்கள்' என்று சொன்னார். தவத்தையே பொருளாகக் கொண்ட அந்தரிஷிபுத்திரர்கள் உசங்கு மூப்படைந்ததை அறிந்து அந்தத்தபோதனரை ஸரஸ்வதீ நதியைச் சேர்ந்த ப்ருதாதக தீர்த்தத்தை அடையச் செய்தார்கள். சிறந்தபுத்தியையுடையவரான அந்த உசங்கு அப்பொழுது அந்தப்புத்திரர்களால் பரிசுத்தமாயுள்ளதும் அனேகதீர்த்தங்களோடு கூடியதும் பிராம்மணர்களுடைய கூட்டங்களால் அடையப்பட்டதுமான ஸரஸ்வதீ நதியை அடையும்படி செய்யப்பட்டார். அரசரே! புருஷஸ்ரேஷ்டரே! மிக்க தவமுள்ளவரும் ரிஷிகளுள் சிறந்தவருமான அந்த உசங்கு அந்த ஸரஸ்வதீ தீர்த்தத்தில் விதிப்படி ஸ்நானம் செய்து தீர்த்தகுணங்களையும் அறிந்து அதிகப்பிரீதியுள்ளவராகி அருகிலிருக்கின்ற எல்லாப்புத்திரர்களையும் பார்த்து, 'எந்தமனிதன் ஸரஸ்வதீ நதியின் வடகரையில் ப்ருதாதகத்தில் மந்திரஜபம் செய்துகொண்டிருந்து தன்னுடைய சரீரத்தை விடுவனோ அவன் அக்ஷயமான ஸ்வர்க்கத்தை அடைகிறான்' என்று சொன்னார். உசங்கு இவ்வாறு சொல்லிவிட்டுத் தம் சரீரத்தை விட்டு விஷ்ணுபதத்தை அடைந்தார். குருவம்சத்திலுதித்தவரே! தர்மாத்மாவும் பிராம்மணர்களிடத்தில் அன்புள்ளவரும் தபஸ்விகளுள் சிறந்தவரும் வீர்யமுள்ளவரும் உக்ரமான தேஜஸ் உள்ளவரும் பெருந்தவம்புரிந்தவரும் பலவானும் பிரதாபசாலியும் கலப்பையை ஆயுதமாகக் கொண்டவருமான அந்தப் பலராமர், எந்த இடத்தில் உல

கங்களுக்கெல்லாம் பிதாமஹரும் பகவானுமான நான்முகனார் உலகங் களைப்படைத்தாரோ எந்தவிடத்தில் கடுமையான விரதமுள்ளவரும் ரிஷிகளுள் சிறந்தவருமான ஆர்ஷ்டிஷேணர் பெரியதவத்தினாலே வேதஸமூகத்தைப்பெற்றாரோ, எந்தவிடத்தில் ஸிந்துத்வீபர்என் கிற ராஜரிஷியும் மகாதபஸ்வியான தேவாபியும் அவ்வாறே விஸ்வா மித்திரமுனிவரும் பிராம்மண்யத்தைப் பெற்றார்களோ அந்தப்ருதூ தகத்துக்குவந்து ஸ்நானம்செய்து ஆசமனம்பண்ணிப் பிராம்மணர் களுக்குக் கொடுக்கத்தக்கவஸ்துக்களை மிகுதியாகக்கொடுத்தார்” என்றுகூறினார்.

நாற்பத்தோராவது அத்யாயம்.

ஹ ர த ப் ர லே வ ச ப ர் வ ம், (தோடர்ச்சி.)



(ஆர்ஷ்டிஷேணர் ப்ருதூதகதீர்த்தத்தில் தவஞ்செய்து எல்லாவேதங் களையும் அறிந்ததும், விஸ்வாமித்தீரார்முதலானவர்கள் அங்குதவம் புரிந்ததினால் பிராம்மண்யத்தை அடைந்ததும், பலராமர் அந்ததீர்த்தத்தில் ஸ்நானம்முதலியனசெய்து பக ருடைய ஆஸ்ரமத்துக்குச்சேன்றதும்.)

ஜனமேஜயர், “பிராம்மணரே! ஆர்ஷ்டிஷேணர் எவ்வாறு அப்படிப்பட்டபெருந்தவம் புரிந்தார்? அப்பொழுது ஸிந்துத்வீப ரும் எவ்வாறு பிராம்மண்யத்தை அடைந்தார்? பிராம்மணரே! ஸாதுக்களுள் சிறந்தவரே! தேவாபியும் விஸ்வாமித்திரரும் எவ்வாறு பிராம்மண்யத்தை அடைந்தார்கள்? பகவானே! அவற்றை எனக்குச்சொல்வீராக. எனக்கு அதிககுதூகலமிருக்கின்றது” என்று வினவ, வைசம்பாயனர் சொல்லலானார்.

“அரசரே! முற்காலத்தில் கிருதயுகத்தில் ஆர்ஷ்டிஷேணரென் கிற பிராம்மணேத்தமர் எப்பொழுதும் குருவின்வீட்டில் வஸித் துக்கொண்டு நித்தியம் வேதாத்தியயனத்திலேயே பற்றுதலுள்ளவ ராயிருந்தார். மன்னரே! எப்பொழுதுமே குருகுலத்தில் வாஸஞ் செய்துகொண்டிருக்கின்ற அந்தஆர்ஷ்டிஷேணருக்கு வித்யையானது முடிவுபெறவில்லை. வேதங்களும் முடிவுபெறவில்லை. வேந்தரே! பிறகு, பெருந்தவமுள்ளவரான அந்த ஆர்ஷ்டிஷேணர் கவலையுடன் தவம்புரிந்தார். பிறகு, அந்தத்தவத்தினாலே உத்தமமானவேதங்களை அறிந்தார். வித்வானும் வேதங்களை அடைந்தவரும் ஸித்திபெற்ற

வரும் மிக்கதவமுடையவருமான அந்த ரிஷிஸ்ரேஷ்டர் அந்தத்தீர்த்தத்திற்கு மூன்றுவரன்களைக் கொடுத்தார். அவை, 'பெரியநதியாகிய ஸரஸ்வதியினுடைய இந்தத்தீர்த்தத்தில் இன்றுமுதல் ஸ்நானஞ்செய்தமனிதன் அஸ்வமேதத்தை நிறைவேற்றிய பயனை அடைவான். இன்றுமுதல் இந்தஇடத்தில் கொடியஜந்துவினிடத்தினின்று பயம் உண்டாகாது. மேலும், (இங்கே தவமுதலிய வற்றைச் செய்பவன்) சிறிது காலத்திற்குள்ளாகவே முழுப்பலனையும் அடைவான்' என்றுசொன்னார். மகாதேஜஸ்வியும் இவ்வாறு வித்திபெற்றவரும் மகிமையுடையவரும் பிரதாபசாலியுமான அந்த ஆர்ஷ்டிஷேணமஹரிஷியானவர் இவ்வாறுசொல்லிவிட்டு, ஸ்வர்க்கத்தை அடைந்தார். மஹாராஜரே ! பிரதாபசாலியான விந்து த்வீபரும் தேவாபியும் அதேதீர்த்தத்தில் அப்பொழுது மகிமை பொருந்திய பிராம்மண்யத்தைப் பெற்றார்கள். ஐயா ! அவ்விதமே தவத்தில் நிலைபெற்றவரும் இந்திரியங்களையடக்கினவருமான கௌசிகர் நன்றாக அனுஷ்டிக்கப்பட்டதவத்தினால் பிராம்மண்யத்தை அடைந்தார்.


பூமியில் காதியென்று பிரவித்திபெற்றவரும் மஹானுமான ஒருக்ஷத்திரியர் இருந்தார். அரசரே ! பிரதாபசாலியான விஸ்வாமித்திரர் அந்தக்காதிக்குப் புத்திரரானார். ஐயா ! குசிகவம் சத்தில்தோன்றினவரான அந்தக்காதியென்கிற அரசர், மகாயோகியானாராம். மிக்கதவத்தையுடைய அந்தக்காதியானவர் விஸ்வாமித்திரரென்கிறபுத்திரருக்குப் பட்டாபிஷேகம்செய்வித்துத் தேகத்தைவிடுவதில் எண்ணம்கொண்டார். அந்த அரசரைப்பார்த்து ஜனங்கள் வணங்கி, 'மிகக்கற்றறிந்தவரே ! ராஜ்யத்தைவிட்டுச்செல்வது தக்கதன்று. மகாபயத்தினின்று எங்களைக் காப்பாற்றுவீராக' என்று சொன்னார்கள். இவ்வாறு சொல்லியதைக்கேட்ட காதி, பிறகு, அவர்களைப்பார்த்து, 'என்னுடையகுமாரன் எல்லா உலகத்திற்கும் ரக்ஷகனாவான்' என்று மறுமொழிகூறினார். அரசரே ! காதிராஜர் இவ்வாறு சொல்லிவிட்டுப் பிறகு விஸ்வாமித்திரரை அரசராகச்செய்து விட்டு ஸ்வர்க்கம்சென்றார். விஸ்வாமித்திரர் அரசரானார். அவர் முயற்சியுள்ளவராயிருந்தும் பூமியைரக்ஷிப்பதற்குச் சக்தியுள்ளவராகவில்லை. பிறகு, அந்த அரசர் ரக்ஷஸர்களிடமிருந்து மகாபயமிருப்பதைக் கேட்டார் ; சதுரங்கஸேனையுடன் நகரத்தினின்றும்வெளிப்புறப்பட்டார். அவர் தூரமானவழியைக்கடந்து வலிஷ்டாஸ்ரமத்துக்குச் சென்றார். அரசரே ! அவருடைய படைவீரர்கள் அந்த ஆஸ்ர

மத்தில் அனேக அக்கிரமங்களைச் செய்தார்கள். பிறகு, மகிமை யுள்ள பிராம்மணரான வலிஷ்டர் ஆஸ்ரமத்திற்குவந்தார்; பிறகு, பெருங்காடெல்லாம் அழிக்கப்படுவதைக் கண்டார். மகாராஜரே! அந்த விஸ்வமித்திரரிடத்தில்கோபங்கொண்ட ரிஷிஸ்ரேஷ்டரான வலிஷ்டர் தம்முடைய ஹோமதேனுவைப்பார்த்து, 'கோரூபிகளான சபரர்களை உண்டுபண்ணு' என்று கட்டளையிட்டார். அவ்வாறு சொல்லப்பட்டவுடன், அந்தப்பசுவானது கோரமான காட்சியுள்ள மனிதர்களை உண்டு பண்ணியது. அவர்களோ அந்தப்படையை எதிர்த்து எல்லாத்திசைகளிலும் சிதறச் செய்தார்கள். காதியின் குமாரரான விஸ்வமித்திரர் அச்சேனையானது ஒடிவிட்டதைக்கேட்டுத் தவத்தையே சிறந்ததென்றெண்ணித் தவத்திலேயே மனத்தைச் செலுத்தினார். அரசரே! அந்த விஸ்வமித்திரர் மனத்தை அடக்கினவராகி ஸரஸ்வதீந்தியைச் சேர்ந்த சிறந்த இந்தத்தீர்த்தத்தில், நியமங்களாலும் உபவாஸங்களாலும் தம்முடைய தேகத்தை இளைக்கச் செய்துகொண்டு ஜலத்தை ஆகாரமாகக்கொண்டும் வாயுவைப் பக்ஷித்தும் சருகுகளை ஆகாரமாகக்கொண்டும் இருந்தார்; அவ்வாறே, தரையிலும் படுத்தார். இன்னும் மற்றவெவ்வேறு நியமங்களையும் அனுஷ்டித்தார். தேவர்களோ அடிக்கடி அவருடைய விரதத்திற்கு இடையூறு செய்தார்கள். மஹாத்மாவான இந்த விஸ்வமித்திரருடைய புத்தியானது நியமத்தைவிட்டு அகலாமலிருந்தது. பிறகு, காதிபுத்ரர், அதிகமுயற்சியுடன் பலவிதமான தவத்தைச் செய்து ஒளியினால் சூர்யன்போன்ற வடிவமுள்ளவரானார். வரன்களைக்கொடுப்பவரும் மஹாதேஜஸ்வியுமான பிரம்மதேவர் விஸ்வமித்ரர் அவ்விதம் தவத்துடன் கூடியிருப்பதை அறிந்து அப்பொழுது எதிரில்தோன்றினார். மன்னரே! அந்தவிஸ்வமித்ரர், 'நான் பிராம்மணனாகக்கடவேன்' என்கிறவரனை வேண்டினார். எல்லா உலகங்களுக்கும் பிதாமஹரான பிரம்மதேவரும் 'அவ்வாறே ஆகுக' என்று சொன்னார். மிக்கபுகழுள்ளவரான அந்தவிஸ்வமித்ரர் உக்ரமான தவத்தினால் பிராம்மண்யத்தைப் பெற்று இஷ்டம் நிறைவேறித் தேவதைக்கு ஒப்பர்னவராகிப் பூமிமுழுதும் ஸஞ்சாரம் செய்தார். அரசரே! அப்படிப்பட்ட சிறந்த தீர்த்தத்தில் பலராமர் பற்பல தனத்தைக்கொடுத்து அவ்வாறே பாலுள்ள பசுக்களையும் வாகனங்களையும் படுக்கைகளையும் வஸ்திரங்களையும் அலங்காரத்தையும் பக்ஷயத்தையும் குடிக்கத்தக்க நல்ல வஸ்துவையும் பிராம்மணோத்தமர்களுக்கு மகிழ்ச்சியுடன் பூஜித்துக்

கொடுத்தார். வேந்தரே! பிறகு, தால்ப்யரான பகரிஷியானவர் கடுமையான கவத்தைச் செய்து ஓடமென்று கேள்விப்படும் அந்தப்பகருடைய ஆஸ்ரமத்திற்கருகில் பலராமர்சென்றார்.

நாற்பத்திரண்டாவது அத்யாயம்.

ஹ ர த ப் ர வே ச ப ர் வ ம் (தோடர்ச்சி.)



(பலராமர் அவாகீர்ணகீர்த்தத் தீர்த்தச்சேன்றதும், பகரிஷி பின் சரித்திரமும், பலராமர் அவ்விடத்தினின்று வஸிஷ்டாப வாஹகீர்த்தத்தீர்த்தப்போனதும்.)

அரசரே! மிக்கபெருந்தவமுள்ளவரும் தர்மாத்மாவும் பிரதாப சாலியும் கோபமுள்ளவருமான தால்ப்யரென்னும்பகமஹரிஷி கடுந்தவத்தினால் தன்சரீரத்தைக் கிருசமாகச்செய்துகொண்டு அதிகமான கோபத்தினால் மூடப்பட்டுப் பசுக்களுக்காகத்* திருதராஷ்டிரனுடைய ராஜ்யத்தை ஹோமம்செய்துடமும் பிராம்மணர்கள் நிறைந்துருப்பதுமாகிய அவாகீர்ணமென்கிறதீர்த்தத்தை யதுந்தனரானபலராமர் அடைந்தார். முற்காலத்தில் நைமிசாரண்யவாலிகளுடைய பன்னிரண்டு வருஷத்தினால் நிறைவேற்றத்தக்க யாகமானது முடிந்தபிறகு, விஸ்வஜித்தென்னும் யாகத்தினுடையமுடிவில் ரிஷிகள் பாஞ்சால நாட்டை அடைந்தார்கள். அரசரே! மனஸ்விகளான மகரிஷிகள் அந்தப் பாஞ்சாலநாட்டிறைவனைத் தக்ஷிணைக்காக யாசித்தார்கள். அவர்கள் பாஞ்சாலர்களிடத்தினின்று நல்லபலமுள்ளவைகளும் வியாதியற்றவைகளுமான இருபத்தேழு கன்றுகளைப் பெற்றுக்கொண்டார்கள். தால்ப்யரென்கிறபகர் அந்தரிஷிகளைப்பார்த்து, 'பசுக்களைப் பிரித்துக்கொள்ளுங்கள். நான் இந்தப்பசுக்களை விட்டுவிட்டு ராஜஸ்ரேஷ்டனை யாசிக்கப்போகிறேன்' என்று சொன்னார். மன்னரே! பிராம்மணோத்தமரும் பிரதாபசாலியுமானபகர் எல்லாரிஷிகளையும் பார்த்து இவ்வாறு சொல்லிவிட்டு த்ருதராஷ்டிரனுடைய அரண்மனையைக் குறித்துச் சென்றார். அந்தத்தால்ப்யர் ஜனங்களுக்கு நாதனை த்ருதராஷ்டிரனுடைய ஸமீபத்திற்போய்ப் பசுக்களை யாசித்தார். அரசர்களுள் சிறந்தவனை அந்தத்ருதராஷ்டிரனும் கோபங்கொண்டு இந்தத் தால்ப்யரைப்பார்த்து அப்பொழுது தற்செயலாக மரித்திருக்கிறபசுக்களைக்கண்டு, 'அபசதப்ராம்மண! உனக்கு விருப்பமிருக்குமானால் இந்

* இவன் பாஞ்சாலராஜன்.


தப் பசுக்களைச் சீக்கிரமாகக்கொண்டுபோ' என்றுசொன்னான். பிறகு, தர்மங்களையறிந்தவரானபகரிஷியானவர் கோபங்கொண்டு, 'அந்தோ! கஷ்டம்; நான் ஸபையில் க்ருரமான சொல்லைச் சொல்லப்பெற்றேன்' என்றுசிந்திக்கலானார். பிராம்மணோத்தமர் ஒருமுகூர்த்தகாலம் ஆலோசித்துக் கோபத்தினால்மூடப்பட்டு த்ருதராஷ்டிரராஜனுடைய வினாசத்தின்பொருட்டுப் புத்தியைச் செலுத்தினார். முனிஸ்ரேஷ்டரான அந்தத்தால்ப்யரிஷியானவர் செத்தபசுக்களுடைய மாம்ஸங்களை அறுத்தெடுத்து முற்காலத்தில் அதனை த்ருதராஷ்டிரராஜனுடைய ராஜ்யமாகப்பாவித்து ஹோமம்செய்தார். மஹாராஜரே! தால்ப்யரென்கிற பகரிஷி சிறந்தநியமத்தை அடைந்து அவாகீர்ணமென்கிற ஸரஸ்வதீ தீர்த்தத்தில் அக்னியை நன்றாகவளர்த்து ஹோமஞ்செய்தார். மிக்கதவத்தையுடைய அந்தத்தால்ப்யர் அந்தமாம்ஸங்களாலேயே ராஜ்யத்தை (ப்பாவித்து) அக்னியில் ஹோமஞ்செய்தார். அரசரே! பிறகு, மிக்கபயங்கரமான அந்தயாகமானது முறைப்படிநடந்து வருகையில், த்ருதராஷ்டிரனுடையராஜ்யமானதுக்ஷீணித்துவிட்டது. பிரபுவே! அழகான காடானது கோடாலியினால் வெட்டப்படுவது போல அந்தராஜ்யமானது பிரஜைஞையமிழந்தும் நிலைகுலைந்தும் ஆபத்தையடைந்தது. மனிதர்களுக்குத்தலைவனும் பிரபுவும் அரசனுமான அந்தத்த்ருதராஷ்டிரன், ராஜ்யம் அவ்வாறு சிதறிப்போயிருக்கின்றதைக்கண்டு மனவருத்தமுற்று ஆலோசிக்கலானான். முற்காலத்தில் அரசன் பிராம்மணர்களோடுகூடி (த்தனதுராஜ்யத்தை ஆபத்திலிருந்து) விடுவிப்பதற்காக முயற்சியைச்செய்தான். ஆனால், நன்மையை அடையவில்லை. ராஜ்யம்க்ஷீணித்துக்கொண்டேயிருந்தது. தோஷமற்றவரே! அரசன் மனவருத்தத்தை அடைந்தபொழுது அந்தப் பிராம்மணர்களும் மனவருத்தமடைந்தார்கள். ஜனமேஜயரே! அரசன் ராஜ்யத்தை (ஆபத்தினின்று) விடுவிப்பதற்குச் சக்தியற்றவனானபொழுது பிராம்மணர்முதலானவர்களைக் கேட்டான். பிறகு, பிராம்மணர்முதலானவர்கள் (அரசனைப்பார்த்து), 'உன்னால் பசுவிஷயத்தில் அபகாரம்செய்யப்பட்டிருக்கின்ற பகரிஷியானவர் மாம்ஸங்களால் உன்னுடைய இந்தராஜ்யத்தை ஹோமம்செய்கிறார். அந்தரிஷியினால் ஹோமம்பண்ணப்படுகின்ற உன்னுடைய இந்தராஜ்யத்திற்குப் பெரிதான அழிவு உண்டாயிருக்கிறது. உன்னுடையராஜ்யத்திற்கு இப்பொழுது பெரிதான அழிவையுண்டாக்கிய இது அந்தத்தவத்தினுடைய செய்கை. மகாபாகுபலமுள்ளவனே! பூமியைக்காப்பவனே! ராஜனே! ராஜ்யத்திற்குச் சாந்தியை விரும்பினால் ஸரஸ்வதீநதியி

ஹடைய தீர்த்தங்களைச்சேர்ந்த ஒருபண்ணியகட்டத்தில் இருக்கின்ற அந்தரிஷியை மனங்களிக்கச்செய்' என்றனர். பரதர்களுள்சிறந்தவரே! பிறகு, திருதராஷ்டிர ராஜன் ஸரஸ்வதீநதியை அடைந்து தலையால் பூமியில்வணங்கிக் கைகளைக்குவித்துக்கொண்டு பகரிஷியைப்பார்த்து, 'பகவானே! உம்மை நான் பிரார்த்திக்கிறேன். என்னுடைய குற்றத்தைப் பொறுத்துக்கொள்ளும். தீனனும் பேராசையுள்ளவனும் மூர்க்கஸ்பாவத்தினாலே மனம்கெடுக்கப்பட்டவனுமான எனக்கு நீரே கதி. நீர்தாம் எனக்குநாதர். நீர் மனத்தெளிவடையவேண்டும்' என்று வேண்டினான். அவ்வாறு புலம்புகின்றவனும் சோகத்தினால் கலக்கமுற்ற சித்தத்தையுடையவனுமான அந்தத்திருதராஷ்டிரனைப் பார்த்து அந்தத்தால்பயரிஷிக்குக் கிருபையுண்டாயிற்று. அவனுடைய ராஜ்யத்தை விடுவித்தார். அவன்விஷயத்தில் அந்த ரிஷியானவர் கோபத்தைவிட்டுவிட்டுப் பிரஸன்னராணர். அந்த ராஜ்யம் ஆபத்தினின்று விடுபடுவதின்பொருட்டு மறுபடியும் அக்கினியில் ஆகுதியைச்செய்தார். அந்தத்தால்பயர் ராஜ்யத்தை ஆபத்தினின்று விடுவித்து அதிகமானபசுக்களைப் பெற்றுக்கொண்டு மனமகிழ்ந்து மீண்டும் நைமிசாரண்யம்சென்றார். அரசரே! தர்மாத்மாவும் பெரியமனமுள்ளவனுமான திருதராஷ்டிரனும் மனவமைதியைப் பெற்று எல்லாம் நிறைந்துள்ள தன்னுடைய நகரத்தையே அடைந்தான். மகாராஜரே! உதாரமானபுத்தியையுடைய பிருகஸ்பதி அஸுரர்களுடைய நாசத்தின்பொருட்டும் தேவர்களுடைய க்ஷேமத்தின்பொருட்டும் அந்தத்தீர்த்தத்தில் மாம்ஸங்களால் யாகத்தைச் செய்தார். பிறகு, அஸுரர்கள் க்ஷீணித்தார்கள். யுத்தத்தில் ஜயத்தினால் பிரகாசிக்கின்ற தேவர்களாலும் அஸுரர்கள் நன்கு முறிய அடிக்கப்பட்டார்கள். அரசரே! மிக்கபுகழுள்ளவரும் மிக்ககைவன்மையுள்ளவருமான பலராமர் அந்தத்தீர்த்தத்திலும் விதிப்படி ஸ்நானஞ்செய்து பிராம்மணர்களுக்குக் குதிரைகளையும் யானைகளையும் பெண்கோவேறுகழுதை கட்டப்பட்ட தேர்களையும் மிக்கவிலைபெற்ற ரத்தனங்களையும் தனத்தையும் மிகுதியான தான்யத்தையும் கொடுத்து யாயாதமென்கிற தீர்த்தத்தைக் குறித்துச் சென்றார். மகாராஜரே! ஸரஸ்வதீநதியானது அந்த இடத்தில் நடந்த மஹாத்மாவும் நகுஷ்புத்திரனுமான யயாதியினுடைய யாகத்தில் நெய்யையும் பாலையும் பெருக்கியது. புருஷர்களுள் சிறந்தவனும் பூமிக்கு நாதனுமான யயாதி அந்த இடத்தில் யாகம்செய்து ஸந்தோஷமுள்ளவனாக மேலே மூந்து சிறந்த உலகங்களை அடைந்தான். அந்த

இடத்தில் மற்றொருஸமயம் யாகம்செய்கின்ற யயாதிராஜன் மிக்க ஓளதார்யத்தைவெளியிட்டுப் பரமாத்மாவினிடத்தில் சாஸ்வதமான பக்தியையும்செலுத்தி எந்தஎந்தப்பிராம்மணர்கள் எந்தஎந்தப்போகங்களை மனத்தினாலே விரும்புகிறார்களோ அந்தஅந்தப்பிராம்மணர்களுக்கு அந்த அந்தவிருப்பங்களைக்கொடுத்தான். இந்தயாகத்திலழைக்கப்பட்ட எந்த எந்த மனிதன் எந்த எந்த இடத்திலிருந்தானோ அவன் அவனுக்கு அவ்வவ்விடத்திலேயே நதிகளுள்சிறந்ததான ஸரஸ்வதி நதியானது வீடுமுதலானவற்றையும் படுக்கைமுதலானவற்றையும் அறுசுவையுடன்கூடிய போஜனத்தையும் அவ்வாறே பற்பலவிதமானதானத்தையும் கொடுத்தது. அவர்கள் அரசனுடையதானத்தை ஸர்வோத்தமமாக எண்ணி ப்ரீதியைஅடைந்து மங்களகரமான ஆசீர்வாதங்களையும்செய்துஅவனை ஸ்தோத்திரம்செய்தார்கள். அந்தஇடத்தில் யாகத்தின்நிறைவினாலேகந்தர்வர்களுடன்கூடினதேவர்கள் வியப்புற்றார்கள். மனிதர்களும் அந்தயஜ்ஞத்தின்நிறைவைக்கண்டு வியப்புற்றவர்களானார்கள். பிறகு, மகாதர்மத்தை த்வஜமாகக்கொண்டவரும் மஹாத்மாவும் நல்லசித்தமுள்ளவரும் எப்பொழுதும் மகாதானத்தில் நிலைபெற்றவரும் சித்தத்தை அடக்கினவரும் இந்திரியங்களை வசப்படுத்தினவரும் பனைமரத்தைக் கொடியாகக்கொண்டவருமான பலராமர் மகாபயங்கரமான வேகத்தையுடைய வலிஷ்டாபவாக மென்கிற தீர்த்தத்தைக்குறித்துச் சென்றார்” என்று கூறினார்.

நாற்பத்துமுன்றாவது அத்யாயம்.

ஹ ர த ப் ர வே ச பர் வ ம். (தோடர்ச்சீ.)



(வலிஷ்டாபவாவறதீர்த்தத்திற்கு அந்தப்பெயர்வந்ததற்குக்காரணம்.)

ஜனமேஜயர், “பிராம்மணரே ! அந்த வலிஷ்டாபவாஹதீர்த்தமானது யாதுகாரணம்பற்றிப் பயங்கரமான வேகத்துடன்கூடியதாயிற்று ? நதிகளுள்சிறந்ததான ஸரஸ்வதீநதியானது யாதுகாரணம்பற்றி அந்தவலிஷ்டரிஷியை இழுத்துச்சென்றது ? பிரபுவே ! இவருக்கு விஸ்வாமித்திரருடன் யாதுகாரணத்தினால் வைரமுண்டாகியது ? மிகக்கற்றறிந்தவரே ! நான் உம்மைக்கேட்கிறேன். இதனைச் சொல்லீராக; நீர்சொல்லும்போது எனக்குப்போதுமென்றஎண்ணம் உண்டாகவில்லை” என்றுவினவ, வைசம்பாயனர் சொல்லலானார்.

“ பாரதரே ! அரசரே ! விஸ்வாமித்திரருக்கும் பிரம்மரிஷியான வவிஷ்டருக்கும் தவத்தைப்பற்றிய போட்டியினால் பெரும்பகையானது உண்டாகியது. ஸ்தாணுதீர்த்தத்தில் மகிமைபொருந்தின வவிஷ்டருடைய ஆஸ்ரமம் கீழ்க்கரையிலிருந்தது. புத்திமானான விசுவாமித்திரருடைய ஆஸ்ரமமானது அந்த வவிஷ்டராஸ்ரமத்திற்குள் தீர்க்கரையிலிருந்தது. மஹாராஜரே ! எந்தஇடத்தில் ஸ்தாணுவானவர் கடுந்தவம்புரிந்தாரோ அந்தஇடத்தில் இந்தவிஸ்வாமித்திரருடையகோரமான அந்தச்செய்கை நடந்ததென்று கற்றறிந்தவர்கள் சொல்லுகின்றார்கள். பிரபுவே ! பகவானான ஸ்தாணுவானவர் எந்த இடத்தில் யாகஞ்செய்து ஸரஸ்வதியைப்பூஜித்து ஸ்தாபனம்செய்தாரோ அந்தத்தீர்த்தமானது ஸ்தாணுதீர்த்தமென்று பிரவித்திபெற்றது. நராதிரே ! அந்தத்தீர்த்தத்தில் தேவர்கள், தேவசத்துருக்களை அழிப்பவரான ஸ்கந்தரை மஹிமைதங்கிய ஸேனாபதித்தன்மையுடன் அபிஷேகம் செய்தார்கள். மஹரிஷியான விஸ்வாமித்திரர் ஸரஸ்வதியைச்சேர்ந்த அந்தத்தீர்த்தத்தில் உக்கிரமானதவத்தினால் வவிஷ்டரை நிலைகுலையச்செய்தார். அதனைக்கேளும். பாரதரே ! தவத்தைத்தனமாகக்கொண்டவர்களான அந்தவிஸ்வாமித்திரர் வவிஷ்டர் இருவரும் நாள்தோறும் தவம்காரணமாகக் கடுமையானபகையைச் செய்துகொண்டார்கள். அந்தத்தவத்திலும் அதிக ஸந்தாபத்தையடைந்த விஸ்வாமித்திரமகரிஷி வவிஷ்டருடைய தேஜஸைக்கண்டு சிந்தையடைந்தார். பாரதரே ! தர்மத்தில் நிலைபெற்றவரான அந்த விஸ்வாமித்திரருக்கு இந்தப் புத்தியுண்டாயிற்று. ‘இந்த ஸரஸ்வதீரதியானது ஜபிக்கின்றவர்களுள் உத்தமரும் தவத்தைத்தனமாகக்கொண்டவருமான வவிஷ்டரை வேகத்தினால் விரைவாக என் சமீபத்திற்குக்கொண்டிவரும். இவ்விடத்தில் வந்திருக்கின்ற ப்ராம்மணஸ்ரேஷ்டரான வவிஷ்டரைக் கொல்வேன் ; ஸம்சயமில்லை ’ என்று மகிமைபொருந்தின விஸ்வாமித்திரமகரிஷி இவ்வாறு நிச்சயித்துக் கோபத்தினால் கண்கள்மிகச்சிவந்து, நதிகளுள்சிறந்த தான ஸரஸ்வதியை நினைத்தார். அந்தநதி அந்தமகரிஷியினால் த்யானம்பண்ணப்பட்டதாகி மனக்கவக்கத்தை அடைந்தது. ஸரஸ்வதியானது அப்பொழுது மகாவீர்யமுள்ளவரும் மகாகோபமுள்ளவருமான அந்தவிஸ்வாமித்திரரை அடைந்து அங்கம்நடுங்கி நிறம்மாறி அஞ்சலிபந்தம்செய்துகொண்டு முனிஸ்ரேஷ்டரான அவரருகில்வந்து நின்றது. வீரனான கணவனையிழந்தமங்கையைப்போல அது மிகவும் துங்கமடைந்ததாயிற்று. அந்தஸரஸ்வதி முனிஸ்ரேஷ்டரான விஸ்

வாமித்திரரைப்பார்த்து, 'நான் யாதுசெய்யக்கடவேன்? சொல்லும்' என்றுசொல்லிற்று. கோபங்கொண்ட விஸ்வாமித்திரமுனிவர் அந்த நதியைப்பார்த்து, 'வவிலிஷ்டரை விரைவில் கொண்டிவா. அவரை இப்பொழுது நான் கொல்லப்போகிறேன்' என்றுசொன்னார். அதைக் கேட்டு, நதியானது மனவருத்தமடைந்தது. செந்தாமரைமலருக்கொப்பானகண்களையுடையஸரஸ்வதியானது பிறகுபயந்து கைகளைக்குவித்துக்கொண்டு காற்றினால் அடிபட்டகொடிபோல் அதிகம்நடுங்கிற்று. அந்தநிலைமையிலிருக்கின்றஅந்தமகாநதியைக்கண்டுமுனிவர் 'நீ ஆலோசியாமல்வவிலிஷ்டரை என்னுடையபக்கத்தில்கொண்டிவா' என்றுசொன்னார். நதிகளுள்சிறந்தஅந்தஸரஸ்வதி புத்திமானானவிஸ்வாமித்திரர் சொல்லியவசனத்தைக்கேட்டு, செய்யவேண்டுமென்றுவிரும்பப்பட்டபாவத்தையும் அறிந்து, பூமியில்ஒப்பற்றவவிலிஷ்டருடைய மிகிமையையும் அறிந்ததாகி, வவிலிஷ்டரிடம்சென்று இவ்விஷயத்தைத்தெரிவித்தது. இரண்டுபேர்களுடையசாபத்தினின்றும்பயந்து அடிக்கடி நடுக்கமுற்று மகாசாபத்தைநினைத்து ரிஷியினிடத்தினின்றும் அதிகமாகப்பயந்தது. அரசரே! தர்மாத்மாவும் மனிதர்களுள் சிறந்தவருமானவவிலிஷ்டர் இளைத்தும் நிறம்மாறியுமிருப்பதும் கவலையுற்றதுமானஅந்தஸரஸ்வதியைப்பார்த்து, 'நதிகளுள்சிறந்தவளே! உன்னைக்காப்பாற்றிக்கொள். வேகமாகச்செல்லுகின்ற நீ என்னை விஸ்வாமித்ரரிடம் கொண்டிபோ. இல்லாவிட்டால், விஸ்வாமித்திரர் உன்னைச் சபிப்பார். நீ ஆலோசனைசெய்யாதே' என்றார். குருகுலத்தில் உதித்தவரே! அந்தநதியானது கருணையையே ஸ்வபாவமாகக்கொண்ட அந்த வவிலிஷ்டருடைய வார்த்தையைக் கேட்டு எந்தக்கார்யத்தைச் செய்தால் நன்மைஉண்டாகுமென்று ஆலோசித்தது. 'வவிலிஷ்டர் என்னிடத்தில் அதிகதயைபாராட்டினாரன்றோ; நான் எப்பொழுதும் அவருக்கு நன்மையைச் செய்யவேண்டும்' என்கிற எண்ணமானது அந்தநதிக்கு உண்டாயிற்று. அரசரே! பிறகு, ஸரஸ்வதிநதியானது தன்கரையில் ஜபம்செய்கின்றவரும் ஹோமம்செய்கின்றவரும்ரிஷிகளுள் சிறந்தவருமான கௌசிகரைப்பார்த்து ஆலோசித்தது. நதிகளுள் சிறந்த அந்த ஸரஸ்வதிநதி, பிறகு, இதுதான் ஸமயமென்றெண்ணித் தன்வேகத்தினால் கரையை இடித்துத்தள்ளியது. அரசரே! அந்தக்கரை இடிந்துவிழுந்ததினால் இழுத்துக்கொண்டுபோகப்படுகின்ற அந்தவவிலிஷ்டமகரிஷி அப்பொழுது ஸரஸ்வதியைத்துதிக் கலானார். 'ஸரஸ்வதி! பிதாமஹருடைய தடாகத்தினின்றும் நீ பெருகி வந்தாய். உத்தமமான உன்னுடையதீர்த்தங்களாலேயே இவ்வுலக


மனைத்தும் வ்யாபிக்கப்பட்டிருக்கின்றது. தேவி! நீயே ஆகாயத்தில் ஸஞ்சரித்துக்கொண்டு மேகங்களில் ஜலத்தை உண்டுபண்ணுகிறாய். எல்லாத்தீர்த்தங்களும் நீயேயென்று நாம் படித்திருக்கின்றோம்; நீயே புஷ்டி; காந்தி; கீர்த்தி; வித்தி; புத்தி; பார்வதி; ஸரஸ்வதி! நீயே ஸ்வாஹாதேவி; இவ்வுலகம் உன்னைச் சார்ந்திருக்கின்றது. நீயே ஸர்வப் பிராணிகளிடங்களிலும் இவ்வுலகில் *நான்குவிதமாக வலிக்கின்றாய்' என்றார்.

அரசரே! மகரிஷியினாலே இவ்வாறு துதிக்கப்படுகின்ற ஸரஸ்வதிநதியானது அந்தப்பிராம்மணரை விஸ்வாமித்திரருடைய ஆஸ்ரமத்தைக்குறித்து வேகத்தோடு இழுத்துச் சென்றது. தான் அந்தமகரிஷியைக்கொண்டிவந்ததை விஸ்வாமித்திரருக்கு அடிக்கடி தெரிவித்தது. பிறகு, ஸரஸ்வதியினால் கொண்டிவரப்பட்ட அந்த வலிஷ்டரைக்கண்டு விஸ்வாமித்திரர் கோபத்துடன் அப்பொழுது வலிஷ்டருக்கு நாசத்தை உண்டுபண்ணக்கூடிய ஆயுதத்தைத்தேடினார். ஆலஸ்யமில்லாத ஸரஸ்வதிநதியானது கோபித்துக்கொண்டிருக்கின்ற அந்த விஸ்வாமித்திரரைப்பார்த்துப் பிரம்மஹத்தி தோஷத்தினின்று பயந்ததாகவும் இருவர்களுடைய வாக்கியத்தையும் அனுஷ்டிப்பதாகவும் விசுவாமித்திரரை வஞ்சித்து, வலிஷ்டரைக் கீழ்த்திசையை நோக்கி இழுத்துச் சென்றது. பிறகு, ரிஷிஸ்ரேஷ்டரானவலிஷ்டர் கொண்டு போகப்பட்டதைக்கண்டு விஸ்வாமித்திரர் அதிககோபங்கொண்டு ஸரஸ்வதியைப்பார்த்து, 'நதிகளுள் சிறந்தவளே! கல்யாணி! நீ என்னை வஞ்சித்து மீண்டு சென்றாயாதலால் ராக்ஷஸர்களுக்கு விருப்பமான ரக்தத்தைப் பெருக்குவாயாக' என்று சொன்னார். பிறகு, சிறந்த புத்தியுள்ள விஸ்வாமித்திரராலே சபிக்கப்பட்ட ஸரஸ்வதியானது அப்பொழுது ஒருவருஷகாலம் ரக்தங்கலந்தஜலத்துடன் ஓடிற்று. பிறகு, ரிஷிகளும் தேவர்களும் கந்தர்வர்களும் அப்ஸரஸ்திரீகளும் அவ்வாறு ஸரஸ்வதியைக்கண்டு அப்பொழுது மிகவும் துக்கித்தவர்களானார்கள். அரசரே! ஸரஸ்வதிநதியானது இவ்வாறு வலிஷ்டாபவாஹமென்று உலகத்தில் பிரவித்திபெற்றது. நதிகளுள் சிறந்த ஸரஸ்வதி மீண்டும் தன்வழியையே அடைந்தது.

* பரா, பர்வதி, மத்யமா, வைகரிஎன வாக்கு நான்குவிதம்.

நாற்பத்துநான்காவது அத்தியாயம்.

ஹ ர த ப் ர வே ச பர் வ ம். (தோடர்ச்சி.)



(ரிஷிகள் ஸரஸ்வதிநதியைத் தவத்தினால் சுத்திசேய்ததும், இந்திரன் ஸரஸ்வதியும் அருணையும் கூடுமிடத்தில் யாகழதலியனசேய்து ப்ரம்மஹத்தியைப் போக்கீக்கோண்டதும், பலராமர் அவ்விடத்தில் ஸ்நானழதலியனசேய்து ஸோமதீர்த்தம் சேன்றதும்.)

கோபங்கொண்ட புத்திமானான அந்தவிஸ்வாமித்திரராலே சபிக்கப்பட்ட அந்த ஸரஸ்வதிநதியானது சுத்தமான சிறந்த அந்தத் தீர்த்தத்தில் ரக்தமாக ஒடிற்று. அரசரே! பாரதரே! பிறகு, ராக்ஷஸர்கள் அவ்விடம் வந்தார்கள். அவர்களெல்லாரும் அந்த ஸரஸ்வதிநதியில் ரக்தத்தைக்குடித்துக்கொண்டு ஸுகமாயிருந்தார்கள். அவர்கள் அந்த ரக்தபானத்தினால் அதிகமாகத்திருப்தியடைந்தவர்களாகவும் ஸுகமடைந்தவர்களாகவும் மனக்கவலையற்றவர்களாகவும் கூத்தாடுகின்றவர்களாகவும் சிரிப்பவர்களாகவும் ஸ்வர்க்கத்தை ஜயித்தவர்கள் போலானார்கள். அரசரே! சிறிதுகாலத்திற்குப்பிறகு, சிறந்த தவத்தைத்தனமாகக்கொண்ட மகரிஷிகள் தீர்த்தயாத்திரையை உத்தேசித்து ஸரஸ்வதிநதியை வந்தடைந்தார்கள். அரசரே! தவத்தில் ஆசையுள்ளவர்களும் ஸமர்த்தர்களுமான ரிஷிஸ்ரேஷ்டர்கள் அந்த எல்லாத்தீர்த்தங்களிலும் ஸ்நானஞ்செய்து அதிகமான ப்ரீதியை அடைந்து எந்தவழியினால் ஸரஸ்வதிதீர்த்தமானது ரக்தமயமாகப் பெருகிவருகின்றதோ அந்தவழியை நாடிச் சென்றார்கள். அரசர்களுள் சிறந்தவரே! மஹாபாக்கியசாலிகளான அந்த மஹரிஷிகள், பிறகு, ரக்தத்தினால் நாற்பக்கத்திலும் நிரம்பியதும் பயங்கரமாயிருக்கின்றதும் அனேகராக்ஷஸர்களால் பானம்செய்யப்படுகின்றதுமான ஸரஸ்வதிநதியினுடைய அந்தத்தீர்த்தத்தை அணுகி அப்பொழுதுடார்த்தார்கள். அரசரே! கடுமையானவிரதமுள்ளரிஷிகள் அந்தராக்ஷஸர்களைக்கண்டு ஸரஸ்வதியை ரக்ஷிப்பதில் அதிகமுயற்சியைச்செய்தார்கள். மஹாபாக்கியசாலிகளும் மஹாவிரதங்களுள்ளவர்களான அந்த மகரிஷிகளனைவரும் வந்து நதிகளுள் சிறந்ததான ஸரஸ்வதிநதியை அழைத்து, 'ஏ! கல்யாணி! காரணத்தைச்சொல். யாதுகாரணம்பற்றி உன்னுடைய இந்தமடுவானது இவ்வாறு கொள்ளத்தகாதநிலைமையை அடைந்தது? நாங்கள் கேட்டபிறகு முயற்சியைச்செய்யப் போகி

ரோம்' என்று இந்தவசனத்தைக் கூறினார்கள். பிறகு, அந்தஸரஸ்வதிநதியானது அதிகநடுக்கமுற்று எல்லாவிருத்தாந்தத்தையும் உள்ளபடி உரைத்தது. பிறகு, அந்தரிஷிகள் துக்கத்தை அடைந்திருக்கின்ற அந்த நதியைக்கண்டு, 'காரணத்தை நாம் கேட்டோம். தோஷமற்றவளே! சாபத்தையும் கேட்டோம். ரிஷிகளனைவரும் எது யுத்தமோ அதைச் செய்வார்கள்' என்று சொன்னார்கள். அந்தமஹரிஷிகள் நதிகளுள்சிறந்த ஸரஸ்வதியைப்பார்த்து இவ்வாறு சொல்லிவிட்டு, பிறகு, 'நாமெல்லோரும் இந்தஸரஸ்வதியைச் சாபத்தினின்று விடுவிப்போம்' என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். அரசரே! அந்தப்பிராம்மணர்களனைவரும் தவங்களாலும் அவ்வாறே நியமங்களாலும் பற்பல உபவாஸங்களாலும் அவ்வாறே கஷ்டமானவிரதத்துடன் கூடிய நியமங்களாலும் பசுபதியும் ஜகத்பதியுமான மஹாதேவரை ஆராதித்து நதிகளுள்சிறந்தவளான அந்தஸரஸ்வதிதேவியைச் சாபத்தினின்று விடுவித்தார்கள். அவர்களுடைய பிரபாவத்தினால் அந்தஸரஸ்வதிநதியானது முன்போலத் தெளிந்தஜலத்துடன் கூடினதாகித் தன்நிலைமையிலிருந்தது. சாபத்தினின்று விடுபட்ட அந்த உத்தமநதி முன்போல அதிகமாகப் பிரகாசித்தது. அந்தரிஷிகளால் அவ்வாறு செய்யப்பட்டிருக்கிற ஸரஸ்வதிநதியின் தீர்த்தத்தைக்கண்டு அவ்வாறு பசிக்கொண்டவர்களான ராக்ஷஸர்கள் அவர்களையே சரணமடைந்தார்கள். அரசரே! பிறகு, பசியினால் பீடிக்கப்பட்டவர்களான ராக்ஷஸர்கள் அஞ்சலி செய்துகொண்டு தையுடன் அந்தரிஷிகளனைவரையும் பார்த்து, 'நாங்கள் பசித்தவர்களாகவும் சாஸ்வதமான தர்மத்தினின்று விடுபட்டவர்களாகவும் இருக்கிறோம். நாங்கள் பாவத்தைச் செய்வதென்னும் இது எங்களுடைய இச்சையினால் ஏற்பட்டதன்று. உங்களுடைய அருளில்லாமையாலும் எங்களுடைய பாவச்செயல்களினாலும் பிறப்பிக்கும் நிமித்தமாகச் செய்யப்பட்ட ஸ்திரீகளுடைய பாவத்தினாலும் பிரம்ஹராக்ஷஸர்களாகிறோம். ஆகையால், எங்களுடைய இந்தப்பகஷம் வளர்கிறது. இவ்வாறே, வைசியர்கள், சூத்திரர்கள், க்ஷத்திரியர்கள் இவர்களுள்ளும் எவர்கள் பிராம்மணர்களைப் பகைக்கின்றார்களோ அவர்களும் இவ்வுலகில் ராக்ஷஸர்களாகிறார்கள். சிறந்தசக்தியுள்ளவர்களாயிருந்தும் எவர்கள் ஆஸ்ரிதராக்ஷணத்தைச் செய்யவில்லையோ அவர்களும் இவ்வுலகில் ராக்ஷஸர்களாகப் பிறக்கிறார்கள். எந்தமனிதர்கள் ஆசார்யரையும் ரிதிக்கையும் குருவையும் அவ்வாறே பெரியவர்களையும் அவமதிக்கின்றார்களோ அவர்களும் இவ்வுலகில் ராக்ஷஸர்களாகப் பிறக்கிறார்

கள். பிராம்மணோத்தமர்களே ! ஆதலால், இச்சமயத்தில் எங்களுக்குக் கரையேற்றத்தைச் செய்யுங்கள். நீங்கள் எல்லா உலகங்களையும் கரையேற்றிவிடுவதில் ஸாமர்த்தியமுடையவர்கள்' என்று அடிக்கடி சொன்னார்கள். பரிசுத்தமனத்தையுடையவர்களான ரிஷிகள் அந்த ராக்ஷஸர்களுடைய வார்த்தையைக்கேட்டு, ராக்ஷஸர்கள் மோக்ஷத்தை அடையவேண்டி அந்த மகாநதியை ஸ்தோத்திரம்செய்தார்கள்; அந்தராக்ஷஸர்களுக்கு (ப்பின்வருமாறு) உரைத்தார்கள். 'தும்மினளச்சில் தெறித்ததும் புழுவுள்ளதும் எச்சில்ஸம்பந்தப்பட்டதும் மயிர்களுள்ளதும் நிந்திக்கப்பட்டதும் கண்ணீரினால் கெடுக்கப்பட்டதும் நாய்களால் தொடப்பட்டதுமான அன்னத்தை இவ்வுலகில் ராக்ஷஸர்களுடைய பாகமாகச் சொல்லுகிறார்கள். ஆதலால், கற்றறிந்தவன் எப்பொழுதும் இந்த அன்னங்களை அறிந்து பிரயத்தனத்தினால் விலக்கவேண்டும். எவன் இப்படிப்பட்ட அன்னத்தைப் புஜிக்கிறானோ அவன் ராக்ஷஸான்னத்தைப் புஜிக்கிறான்' என்றனர். பிறகு, தவத்தையே தனமாகக்கொண்ட அந்தமகரிஷிகள் ஸரஸ்வதீதீர்த்தத்தைப் பரிசுத்தம்பண்ணி ராக்ஷஸர்களுக்கு மோக்ஷத்தின்பொருட்டு அந்தநதியைத் தூண்டினார்கள். மனிதர்களுள் சிறந்தவரே ! நதிகளுள்சிறந்த அந்தஸரஸ்வதி, மகரிஷிகளுடைய அபிப்பிராயத்தை அறிந்து, பிறகு, அருணையென்னும் தன்சரீரத்தை அழைத்தது. மகாராஜரே ! அந்தராக்ஷஸர்கள் அந்த அருணையில் ஸ்நானஞ்செய்து சரீரங்களைவிட்டு ஸ்வர்க்கத்தை அடைந்தார்கள். அந்த அருணைநதியானது பிரம்மஹத்தியைப் போக்கும் திறமையுள்ள தன்றோ ? நூறுயாகம்செய்தவனும் தேவர்களுக்கு அரசனுமான இந்திரன் இந்தவிஷயத்தை அறிந்து சிறந்த அந்தத்தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து பாவத்தினால் விடுபட்டானாம்" என்றார்.

ஜனமேஜயர், "மகிமைபொருந்தினவனான இந்திரன் யாதுகாரணத்தினால் பிரம்மஹத்தியை அடைந்தான்? எவ்வாறு இந்தத்தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து பாபமற்றவனான?" என்று வினவ, வைசம்பாயனர் சொல்லலானார். "ஜனேஸ்வரரே ! முற்காலத்தில் இந்திரன் நமசிவிஷயமாகச் செய்த உடன்பாட்டைப் பிளந்ததாகிய இந்த உபாக்கியானத்தை நடந்தபடி கேளும். நமசிவானவன் இந்திரனிடத்தினின்றுபயந்து ஸூர்யனுடையகிரணத்தில் பிரவேசித்தான். இந்திரன் அவனோடு ஸ்நேஹம்செய்துகொண்டு, 'அஸூரர்களுள் சிறந்தவனே ! நான் உன்னை ஈரமுள்ள வஸ்துவினாலாவது உலர்ந்தவஸ்துவினாலாவது இரவிலாவது பகலிலாவது கொல்லப்போகிறதில்லை. மித்திர ! நான்

உன்னிடம் ஸத்யமாகச் சபதம்செய்கிறேன்' என்று இந்தப்பிரதிஜ்
 னையைக் கூறினான். மன்னரே! ஈஸ்வரனான அந்தஇந்திரன் இவ்
 வாறு உடன்பாட்டைச்செய்து பனியைக்கண்டு ஜலத்தினுடைய
 நுரையினாலே இவனுடைய தலையவெட்டினான். வெட்டப்பட்ட
 அந்த நமசிபினுடைய தலையானது, 'ஓ, ஓ! மித்திரனைக்கொன்ற
 வனே! பாபி!' என்றுசொல்லிக்கொண்டு இந்திரனை அணுகி அவ
 னைப் பின்தொடர்ந்து சென்றது. இவ்வாறு அந்தத்தலையினாலே
 அடிக்கடி சொல்லப்படுகின்ற அந்த இந்திரன் மனவருத்தத்தை
 அடைந்து இந்தவிருத்தாந்தத்தைப் பிரம்மதேவரிடம் தெரிவித்
 தான். லோகநாதரானபிரம்மதேவர் இந்திரனைப்பார்த்து, 'தேவேந்திர!
 முறைப்படி யாகம்செய்து பாபயத்தைப்போக்குகின்ற அருணதீர்த்
 தத்தில் ஸ்நானஞ்செய். இந்திரனே! இந்த அருணையானது
 ரிஷிகளாலே புண்ணியஜலமுள்ளதாகச் செய்யப்பட்டிருக்கின்றது.
 முந்தியே இந்தநதியினுடைய வரவானது இந்த ஸரஸ்வதீநதியில்
 மறைந்திருந்தது. பிறகு, ஸரஸ்வதி தெய்வத்தன்மைவாய்ந்த அருணை
 யைத் தன்ஜலத்துடன் அடைந்து கலந்தது. ஸரஸ்வதி அருணை
 இவற்றின்ஸங்கமமானது மஹாபுண்ணியமானது. தேவேந்திர! இவ்
 விடத்தில் நீ யாகஞ்செய். அனேகதானங்களைக் கொடு. இதில் ஸ்நா
 னம்பண்ணி நீ மிக்ககோரமான பாவத்தினின்றும் விடுபடப்போ
 கிராய்' என்றார். ஜனமேஜயரே! இவ்வாறு கூறப்பட்ட அந்தஇந்திரன்
 ஸரஸ்வதிநதியைச்சேர்ந்த புண்ணியதீர்த்தத்தில் முறைப்படியாகஞ்
 செய்து அருணையில் ஸ்நானம் செய்தான். தேவநாதனான அந்த இந்
 திரன், ப்ரம்மஹத்தியினால் உண்டுபண்ணப்பட்ட அந்தப்பாவத்தி
 னின்றிவிடுபட்டு மனமகிழ்ந்து ஸ்வர்க்கம் சென்றான். பாரதரே! அர
 சர்களுள் சிறந்தவரே! நமசிபினுடைய அந்தத் தலையுங்கூட அந்தத்
 தீர்த்தத்திலேயே ஸ்நானம்செய்து இஷ்டங்களைக்கொடுக்கின்ற அக்ஷ
 யமான உலகங்களை அடைந்தது. அரசர்களுக்கு அரசரே! மஹாத்
 மாவான பலராமர் அந்தத்தீர்த்தத்திலும் ஸ்நானஞ்செய்து பலவித
 தானங்களைக்கொடுத்துச்சிறந்ததர்மத்தைப்பெற்று உத்தமமானசெய்
 கையுடன் எந்தத்தீர்த்தத்தில் முற்காலத்தில் ஸாக்ஷாத் ஸோமன்,
 சிறந்த புத்தியுள்ளவரும் மஹாத்மாவும் பிரம்மதேவருடையபுதல்வரு
 மான அத்ரியானவர் ஹோதாவாயிருந்த முக்கியமான ராஜஸூயயாகத்
 தினால் தேவர்களை முறைப்படி பூஜித்தானே, எந்தத்தீர்த்தத்தில் அந்த
 யாகத்தின்முடிவில் மிகப்பெரிய தானவர்களுக்கும் தைத்தியர்களுக்
 கும் ராக்ஷஸர்களுக்கும் தேவர்களைக்கூடத் தாரகமென்று பெயர்

பெற்ற மிகக்கடுமையான யுத்தம்நேர்ந்ததோ, எந்த இடத்தில் சுப்பிரமணியர் தாரகாஸுரனைக் கொன்றாரோ, எந்த இடத்தில் அஸுரர்களை நாசஞ்செய்கின்ற சுப்பிரமணியர் தேவஸேனாதிபத்தியத்தைப்பெற்றாரோ, எந்த இடத்தில் பெரிய அரசமரமிருந்ததோ, எந்த இடத்தில் கிருத்திகாபுத்திரரான சுப்பிரமணியர் எப்பொழுதும் நேரில் வாஸஞ்செய்தாரோ, அந்தஸோமனுடையதான மகிமைபொருந்தியநல்லதீர்த்தத்தை அடைந்தார்” என்று கூறினார்.

நாற்பத்தைந்தாவது அத்யாயம்.

ஹாரத்ப்ரவேசபர்வம். (தோடர்ச்சி.)



(குமாரோத்பத்தி வீரணனை.)

ஜனமேஜயர், “பிராம்மணோத்தமரே! ஸரஸ்வதிநதியின் இந்தப்பிரபாவம் உம்மால் உரைக்கப்பட்டது. பிராம்மணரே! சுப்பிரம்மணயருடைய அபிஷேகத்தையும் நீர் சொல்லவேண்டும். பேசுகிறவருள்சிறந்தவரே! எந்தத்தேசத்தில் எந்தக்காலத்தில் எவ்விதமாக எவர்களாலே எந்தவிதியினாலே பகவானும் பிரபுவுமான சுப்பிரமணியர் அபிஷேகம் செய்விக்கப்பட்டாரோ அவர் எவ்வாறு தைத்தியர்களுக்கு மிக்கதுன்பத்தைச் செய்தாரோ அவையெல்லாவற்றையும் அப்படியே எனக்கு உரைப்பீராக. எனக்கு ஆவல் அதிகமாயிருக்கின்றதன்றோ?” என்று வினவ, வைசம்பாயனர் சொல்லலானார்.

“ஜனமேஜயரே! குருவம்சத்திலுதித்தவரான உமக்கு இந்த ஊக்கம் தகுதியானதே. என்னுடையவார்த்தையானது ஸந்தோஷத்தையுண்டிபண்ணவே பண்ணும். நராதிபரே! கேட்கின்ற உமக்கு மஹாத்மாவான சுப்பிரமணியருடைய அபிஷேகத்தையும் பிரபாவத்தையும் ஸந்தோஷத்துடன் உரைக்கப்போகிறேன். முற்காலத்தில் மஹேஸ்வரருடையவீர்யமானது நமூவி அக்னியில்விழுந்தது. அக்னி பகவான், அக்ஷயமான அந்தவீர்யமனைத்தையும் தாங்குவதற்குச்சக்தியற்றவனானான். தேஜஸ்வியும் காந்தியுள்ளவனும் பிரபுவுமான அக்னி பகவான் அதனால் வாட்டமுற்றான்; அந்தத்தேஜஸைத் தாங்கச்சக்தியற்றவனானான்; பிரம்மாவிடத்திலும் சொன்னான். பிரபுவான அந்த அக்னி பகவான் பிரம்மாவினுடைய கட்டளையினால் கங்கையை அடைந்து ஸூர்யனுக்கொப்பானதேஜஸுள்ள திவ்யகர்ப்பத்தை

விட்டான். பிறகு, கங்கையும் அந்தக்கர்ப்பத்தைத் தாங்கச்சக்தியற்ற வளாகித் தேவர்களால் பூஜிக்கப்பட்ட அழகான இமயமலையில் விட்டான். அக்னிகுமாரரான அந்தச் சுப்பிரமணியர் அந்த இடத்தில் உலகங்களை வசப்படுத்திக்கொண்டு விருத்தியடைந்தார். பிறகு, கிருத்திகாதேவிகள் அக்னிபோன்ற அந்தக்கர்ப்பத்தைக் கண்டார்கள். புத்திரன்விஷயத்தில் வீருப்பமுள்ளவர்களான அந்தக்கிருத்திகாதேவிகளனைவரும் நாணற்கொத்தில் தோன்றினவரும் மஹாத்மாவும் அக்னிகுமாரரும் ஈஸ்வரருமான ஸுப்ரம்மண்யரை, 'இவன் என்னுடையபிள்ளை' என்று இரைந்துசொன்னார்கள். மகிமைபொருந்தியவரும் பிரபுமான சுப்பிரமணியர் அந்தத்தாயார்களுடைய அந்த அபிப்ராயத்தையறிந்து, பெருகவிடிகின்ற அந்தக் கிருத்திகைகளுடையபாலை ஆறுமுகங்களாலும் அப்பொழுது பானம்பண்ணினார். திவ்யதேகதாரிகளான அந்தக்கிருத்திகாதேவிகள் பாலரான அந்தச் சுப்பிரமண்யருடைய அந்தப்ரபாவத்தைக்கண்டு அதிகஆச்சர்யத்தை அடைந்தார்கள். எந்தமலையின் சிகரத்தில் கங்கையினால் அந்தக்கர்ப்பம் விடப்பட்டதோ அது அப்பொழுது மேருபர்வதம்போல் முழுதும் பொன்மலையாக விளங்கியது. விருத்தியடைகின்ற அந்தக்கர்ப்பத்தினால் பூமியானது ஒளியுள்ளதாகச்செய்யப்பட்டது. அந்தக்கர்ப்பத்தினால் எல்லாமலைகளும் ஸ்வர்ணமயமாகிவிட்டன. மிகப்பெரிய வீர்யத்தையுடையவரும் பருத்ததேகமுள்ளவரும் பலமுள்ளவருமான குமாரர், முன்பு காங்கேயரென்றும் பின்பு கார்த்திகேயரென்றும் கருதப்பட்டவரானார். ராஜேந்திரரே! சாந்தியும் தவமும் வீர்யமும் பொருந்திய அந்தச்சுப்பிரமணியர் சந்திரன்போலப் பிரியமான காட்சியையுடையவராக அதிகமாகவிருத்தியடைந்தார். அந்த ஸுப்ரம்மண்யர் ஸ்வர்ணமயமாயும் திவ்யமாயுமிருக்கிற அந்தநாணற்புதரில் காந்தியினால் சூழப்பட்டவராகவும் கந்தர்வர்களாலும் ரிஷிகளாலும் எப்பொழுதும் ஸ்தோத்திரஞ்செய்யப்பட்டவராகவும் படித்திருந்தார். அவ்வாறே, திவ்யமானவாத்யங்களையும் நர்த்தனங்களையும் அறிந்தவர்களும் அழகியகாட்சியுடன்கூடியவர்களுமான ஆயிரக்கணக்கான தேவகன்னிகைகள் ஸ்தோத்திரம்செய்துகொண்டு இவருடையபக்கத்தில் நர்த்தனஞ்செய்தார்கள். எல்லா அக்னிகளும் இவரை அனுஸரித்தன. நதிகளுள்சிறந்தகங்கையும் பூமியும் சிறந்தவடிவம்பெற்று இவரைத்தரித்தனர். பிருகஸ்பதியானவர் இந்த ஸ்கந்தருக்கு ஜாதகர்மமுதலான கிரியைகளைச் செய்தார். வேதமும் நாலு பூர்த்தியோடுகூடினதாக அஞ்சலிசெய்துகொண்டு இவரை ஸ்தோ

த்திரம் செய்தது. *நான்குபாதங்களுடன்கூடின தனுர்வேதமும் அஸ்த்ரமந்திரங்கள் பலவற்றோடும் உபஸம்ஹாரமந்திரங்களோடும் கூடியதாக ஸ்கந்தரை ஸ்தோத்திரம் செய்தது. அந்த இடத்தில் வாத்தேவியும் தனித்தவளாக நேரில்வந்து இவரை நன்றாகத்துதித்தாள். உமாபதியும் பர்வதராஜகுமாரியோடுசேர்ந்து அநேகபூதகணங்களால்சூழப்பட்டவராகி மகாத்மாவும் தேவர்களுக்கெல்லாந்தேவருமான ஸ்கந்தரைப்பார்த்தார். பூதஸங்கங்களுடையகூட்டங்கள் அத்யாச்சர்ய கரமான தோற்றத்துடன்கூடியவைகளாயிருந்தன. விகாரமான பூதங்கள் விகாரவடிவத்துடன்கூடியவைகளாகவும் விகாரமான ஆபரணங்களுடனும் த்வஜங்களுடனும் கூடியவைகளாகவும் புலி கரடி சிங்கம் இவைகளுடைய முகம்போன்ற முகத்தையுடையவைகளாகவும் பூனை முதலை இவைகளுடையமுகம்போன்ற முகத்தையுடையவைகளாகவும் இருந்தன. மற்றவைகள் விருஷதம்சமென்னும் பூனை முகமுள்ளவைகள் ; அவ்வாறே சில, யானைமுகத்துடனும் ஒட்டகமுகத்துடனும் கூடியவைகள். சில, கோட்டான்முகமுள்ளவைகள். சில, கழுகுபோலவும் நரிபோலவும் தோற்றமுள்ளவைகள். சில, கிரௌஞ்சம் புற ரங்குளன்னும் ஒருவகைமான் இவைகளுடைய முகங்களுக்கு ஒப்பான முகமுள்ளவைகளாயிருந்தன. வேறு சிலபூதங்கள் முள்ளில்லாப்பன்றி முள்ளம்பன்றி உடம்பு செம்மறியாடு வெள்ளாடு பசுமாடு இவைகளுடைய சரீரங்களுக்கொப்பானசரீரங்களைத்தரித்து ஆங்காங்கு நின்றன. சிலபூதங்கள் மலைபோலவும் மேகம்போலவும் வடிவத்தைத்தரித்துச் சக்கராயுதங்களையும் கொள்ளிகளையும் கதையையும் ஆயுதமாகத்தரித்தன. சில, மைக்குவியல்போல் விளங்கின. சில, வெள்ளைமலைபோலப் பிரகாசித்தன. அரசரே ! ஸப்தமாதர்களுடைய கணங்களும் ஸாத்யர்களும் விஸ்வேதேவர்களும் வஸுக்களும் பித்ருக்களும் ருத்திரர்களும் ஆதித்யர்களும் வித்தர்களும் உரகர்களும் தானவர்களும் பக்ஷிகளும் வந்தார்கள். அமிதமான ஒளிபொருந்தியகுமாரரைப் பார்ப்பதற்காக ஸ்வயம்புவும் பகவானுமான பிரம்மாவும் அவருடைய புத்திரர்களும் விஷ்ணுவும் இந்திரனும் வந்தார்கள். நாரதரைமுதல்வராகக்கொண்ட சிறந்ததேவர்களும் கந்தர்வர்களும் தேவரிஷிகளும் ப்ருஹஸ்பதியைத்தலைவராகக்கொண்டவித்தர்களும் உலகத்துக்குஸ்ரேஷ்டர்களான பித்ருக்களும் தேவர்களுக்குத்தேவதைகளும் எல்லா (1) யாமர்களும் (2) தா

* ஆதிபர்வம் 520-வது பக்கம் குறிப்பிற்காண்க.

1, 2 தேவர்களின்வகை.

மர்களும் அவ்விடம் வந்தார்கள். பலமுள்ளவரும் மஹாயோகபலத் துடன் கூடினவருமான அந்த ஸ்கந்தர் பாலராயிருந்தும் தேவர் களுக்கு நாதரும் சூலத்தைக்கையில் ஏந்தியவரும் பிநாகபாணியுமான ஈசுவரரை நோக்கி வந்தார். எதிரில் வருகின்ற அந்தக்குமாரரைப் பார்த்து, 'இந்தக்குமாரன் கௌரவத்தினால் முதலில் யாருடைய பக்கத்தில் வருவான்? என்னிடம் வருவன?' என்று சிவன், பர்வத ராஜபுத்ரி, கங்கை, அக்னி ஆகிய இவர்கள் எல்லாருக்கும் ஒரேஸம யத்தில் இவ்விதமான எண்ணம் உண்டாயிற்று. அந்தக்குமார் அந்த நால்வர்களுடைய அபிப்பிராயத்தையும் கண்டு யோகத்தை அடைந்து ஒரே ஸமயத்தில் பலவிதசரீரங்களை உண்டிபண்ணினார். பகவானான பிரபுவானவர், பிறகு, ஒரு க்ஷணத்தில் நான்கு மூர்த்தி யுள்ளவரானார். அந்தஸ்கந்தருக்குப் பின்புறத்தில் சாகரும் விசாக ரும் நைகமேயரும் இருந்தனர். பிரபுவான அந்த ஸ்கந்தபகவான் இவ்விதம் தம்மை நாலாகச் செய்துகொண்டு ஆச்சர்யகரமான தோற்றமுள்ளவராகி ருத்திரரிருக்குமிடம் சென்றார். பிறகு, விசா கரோ பர்வதராஜபுத்திரியான பர்வதீதேவியை அடைந்தார். மகி மைபொருந்திய அந்தச்சாகர் திவ்யமான மூர்த்தியுடன் அக்னி யை அடைந்தார். அக்னிபோலப் பிரகாசிக்கின்ற நைகமேயர் என் கிற குமாரர் கங்கையை அடைந்தார். எல்லாரும் பிரகாசிக்கின்ற தேகமுள்ளவர்களும் ஸமமான உருவமுள்ளவர்களுமான அந்த நான்கு ஸ்கந்தமூர்த்திகளும் அமரிக்கையுடன் அவர்களை அடைந்தார் கள். அது ஆச்சர்யமாயிருந்தது. தேவர்களும் அஸுரர்களும் ராக்ஷஸர்களும் மயிர்சிலிர்த்தலையுண்டிபண்ணுகின்றதும் மிக்கஆச்ச ரியகரமானதும் முன்பார்க்கப்படாததுமான அச்செய்கையைக்கண்டு பெரிதான ஹாஹாகாரத்தைச் செய்தார்கள். பிறகு, ருத்திரர், பார் வதி, அக்னி எல்லோரும் கங்கையுடன் லோகநாதரான பிரம்மதேவ ரை நமஸ்கரித்தார்கள். அரசர்களுள் சிறந்தவரே! மன்னரே! பிறகு, அவர்கள் முறைப்படி நமஸ்கரித்துக் கார்த்திகேயருக்குப் பிரியத்தைச் செய்யும் விருப்பத்தினால், 'பகவானே! தேவர்களுக்கு நாதரே! எங்க ளுடைய பிரியத்திற்காக இந்தப்பாலருக்கு விரும்பியபடி தகுந்தஆத பத்யத்தைக் கொடுக்கக்கடவீர்' என்கிற இந்தவசனத்தை உரைத்தார் கள். பிறகு, பகவானும் புத்தியுள்ளவரும் எல்லா உலகங்களுக்கும் பிதாமஹருமான அந்தப்பிரம்மதேவர், 'இந்தக்குமாரர் எந்தஸ்தா னத்தைப்பெறலாம்' என்று மனத்துனால் ஆலோசித்தார். குருவம்சத்தி லுதித்தவரே! அவர் மஹாத்மாவான அந்தச்சப்பிரமண்யருக்கு, தே

வர்கள் கந்தர்வர்கள் ராக்ஷஸர்கள் பூதங்கள் யக்ஷர்கள் பக்ஷிகள் பன்னகர்கள் இவைகளுடைய எல்லாத்தலைமைகளையும் முழுதும் அளித்தார். மஹாபுத்திசாலியான பிரம்மதேவர் அவரைத் தலைமை வகிப்பதில் ஸமர்த்தராக எண்ணினார். பாரதரே! தேவர்களுடைய நன்மையில் நிலைபெற்றவரான அந்தப்பிரம்மதேவர், பிறகு, ஒரு முகூர்த்தகாலம் ஆலோசித்து அந்த ஸ்கந்தருக்கு எல்லாப்பிராணிகளுள்ளும் சேனாதிபதியாயிருக்கும் தன்மையை அளித்தார். ஸர்வப்பிராணிகளுக்கும் பிதாமஹராயிருக்கிற பிரம்மதேவர், எவர்கள் எல்லாத்தேவஸமூகங்களுக்கும் அரசர்களென்று பிரவித்திபெற்றிருக்கிறார்களோ அவர்களனைவர்களையும் இந்தஸ்கந்தருக்குக் கட்டுப்பட்டிருக்கும்படி கட்டளையிட்டார். பிறகு, பிரம்மாவைமுதன்மையாகக்கொண்ட தேவர்கள் ஒன்றுசேர்ந்து குமாரரைஎடுத்துக்கொண்டு அபிஷேகம்செய்வதற்காகப் பர்வதராஜனைஅடைந்தார்கள். எந்த நதியானது ஸமந்தபஞ்சகத்தில் மூவுலகங்களிலும் பிரவித்திபெற்றிருக்கிறதோ பரிசுத்தமானதும் இமயமலையினின்று உண்டானதும் நதிகளுள்சிறந்ததும் தேவஸம்பந்தம் பெற்றதுமான அந்தஸரஸ்வதீ நதியையும் அடைந்தார்கள். விருப்பம்நிறைவேறினவர்களான தேவகந்தர்வர்களனைவரும் எல்லாக்குணங்களுடனுங்கூடியதும் பரிசுத்தமாயிருப்பதுமான அந்தஸரஸ்வதீநதியினுடைய கரையில் உட்கார்ந்தார்கள்.

நாற்பத்தாறாவது அத்யாயம்.

ஹ ர த ப் ர வே ச ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(பிருகஸ்பதிமுதலியோர் குமாரநக்தத் தேவஸேனாபதியாக முடிசூட்டியதும், பிரம்மாமுதலியோர் தத்தம்பாரிஷதர்களை அவநக்தக்கொடுத்ததும்.)

பிறகு, பிருகஸ்பதியானவர் சாஸ்திரப்படி அபிஷேகத்துக்குரிய எல்லாப்பொருள்களையும் சேகரித்து நன்றாகஜ்வலிக்கின்ற அக்னியில் விதிப்படிஹோமம்செய்தார். ஜனங்களுக்குத்தலைவரே! மனிதர்களைக்காப்பவரே! பிறகு, ஹிமவானூல்கொடுக்கப்பட்டதும் உத்தம ரத்தினங்களால் பிரகாசிக்கின்றதும் திவ்ய ரத்தினங்களாலிழைக்கப்பட்டதும் பரிசுத்தமாயிருப்பதுமான உத்தமஆஸனத்தில்வீற்றிருக்கின்ற ஸ்கந்தரைநோக்கி, எல்லாவிதமான மங்கலப்பொருள்களோடும்விதிகளாலும்

மந்திரங்களாலும் புரஸ்கரிக்கப்பட்டிருக்கின்ற அபிஷேக யோக்கிய
 மான திரவியமனைத்தையும் எடுத்துக்கொண்டு, தேவதைகளுடைய
 கணங்களும், மஹாவீர்யத்துடன்கூடியவர்களான இந்திரன், விஷ்ணு,
 ஸூர்யன், சந்திரன், தாதா, விதாதா, அனிலன், அனலன், பூஷா, பகன்,
 அர்யமா, அம்சன், விவஸ்வான், புத்தியுள்ளவரும் மித்திரனோடும் வரு
 ணனோடும் கூடியவரும் ருத்ரர்களாலும் வஸுக்களாலும் ஆதித்யர்
 களாலும் அஸ்வினீதேவர்களாலும் சூழப்பட்ட பிரபுமான ருத்ரர்,
 இவர்களும், விஸ்வேதேவர்களாலும் மருத்துக்களாலும் ஸாத்யர்களா
 லும் பிதிருதேவதைகளாலும் கந்தர்வர்களாலும் அப்ஸரஸுகளா
 லும் யக்ஷர்களாலும் ராக்ஷஸர்களாலும் பன்னகர்களாலும் கணக்கி
 லடங்காத தேவரிஷிகளாலும் பிரம்மரிஷிகளாலும் வைகானஸர்களா
 லும் வாலகில்யர்களாலும் வாயுவை ஆகாரமாகக் கொண்டவர்களாலும்
 கிரணங்களைப்பானம்பண்ணுகிறவர்களாலும் பிருகுவினுடையவம்
 சத்தில்பிறந்தவர்களாலும் அங்கிரவினுடையகோத்திரத்தில் தோன்
 றினவர்களாலும் மஹாத்மாக்களானயதிகளாலும் எல்லாவித்யாதரர்
 களாலும் பரிசுத்தர்களானயோகவித்தர்களாலும் சூழப்பட்ட பிரம்ம
 தேவரும், புலஸ்தியரும், மஹாதபஸ்வியானபுலஹரும், அங்கிரஸும்,
 கஸ்யபரும், அதரியும், மரீசியும், பிருகுவும், க்ரதுவும், ஹரியும், ப்ர
 சேதஸும், மனுவும், தக்ஷரும், ருதுக்களும், கிரஹங்களும், ஜ்யோ
 திஸுகளும், உருவத்துடன்கூடினநதிகளும், சாஸ்வதமாயிருக்கின்ற
 வேதங்களும், ஸமுத்திரங்களும், மடுக்களும், பற்பலதீர்த்தங்களும்,
 பூமியும், ஆகாயமும், திக்குக்களும், மரங்களும், தேவமாதாவானஅதி
 தியும், ஹரியும், ஸ்ரீயும், ஸ்வாஹாதேவியும், ஸரஸ்வதியும், உமையும்,
 இந்திராணியும், *வினீவாலியும், அனுமதியும், குஹும், ராகையும்,
 நிஷணையும், இன்னம் மற்றத்தேவதைகளுடையபத்னிகளும், இமய
 மலையும், விந்தியமலையும், அனேக சிகரங்களுடன்கூடின மேருபர்வத
 மும், கூடஸஞ்சரிக்கின்றவைகளுடன்சேர்ந்த ஐராவதமும், கலைகளும்
 காஷ்டைகளும், மாஸங்களும், அர்த்தமாஸங்களும், ருதுக்களும், இர
 வும், பகலும், குதிரைகளுள் சிறந்த உச்சைஸ்ரவமும், நாகராஜனான
 வாஸுகியும், அருணனும், கருடனும், ஒஷதிகளுடன்கூடினவிரு
 க்ஷங்களும், பகவானான தர்மதேவனும், ஒன்று சேர்ந்து வந்தார்
 கள். காலனும் யமனும் ம்ருத்யுவும் யமனுடையகிங்கரர்களும் அதிக
 மாயிருப்பதினால் சொல்லப்படாத பற்பலவிதமான அந்தக் கணதேவர்
 களும் குமாபருடைய அபிஷேகத்தின்பொருட்டு அந்த அந்த இடத்தி

* கர்ணபர்வம் ௧௧௦-ம் பக்கம் குறிப்பிற்காண்க.

னின்று வந்தார்கள். அரசரே! அந்தஎல்லாத் தேவர்களும் அப்பொழுது அபிஷேகத்துக்குரியபொருள்களையும் எல்லாமங்களத்திரவியங்களையும் (கையில்) எடுத்துக்கொண்டார்கள். அரசரே! அலங்கரிக்கப்பட்டவரும் மகாத்மாவும் அஸுரர்களுக்குப் பயங்கரருமான குமாரரைத் தேவர்கள் மிக்க ஸந்தோஷத்துடன் திவ்ய ஸம்பாரங்களுடன் கூடின பொற்கலசங்களால் ஸரஸ்வதீநதியைச்சேர்ந்த புண்யதீர்த்தங்களால் ஸேனாதிபதிஸ்தானத்தில் அபிஷேகம்செய்தார்கள். மஹாராஜரே! எல்லா உலகங்களுக்கும் பிதாமஹரும் பகவானுமான ப்ரம்ம தேவர் ஜலாதிபதியானவருணனை முற்காலத்தில் அபிஷேகஞ் செய்தது போல அபிஷேகம்செய்தார். மஹாதேஜஸ்வியான கஸ்யபரும் ஜனங்களால் புகழப்பட்ட மற்றவர்களும் அபிஷேகம்செய்தார்கள்.

பிரபுவான பிரம்மதேவர் ப்ரீதியுடன்கூடியவராகி அந்தஸுப்ரம் மண்யருக்குப் பலசாலிகளும் காற்றின்வேகம்போன்ற வேகமுள்ளவர்களும் விரும்பினவீர்யத்தைத் தரிப்பவர்களும் வித்தர்களுமான மஹாபாரிஷதர்களைக் கொடுத்தார். இவருக்கு நந்திஸேனையும் லோஹிதாஷ்டனையும் சூரனென்று மதிக்கப்பட்ட கண்டாகர்ணனையும் (கொடுத்தது) பிரவித்திபெற்ற குமுதமாலியையும் நான்காவது அனுசராக ஏற்படுத்தினார். ராஜேந்திரரே! அச்சமயத்தில், மஹாதேஜஸ்வியும் பிரபுமான ஸ்தாணுவானவர் அனேகமாயைகளைத் தரிப்பவனும் காமம், வீர்யம், பலம் இவைகளோடுகூடியவனும் தேவசத்துருக்களை நாசஞ் செய்பவனும் மஹாபாரிஷதனுமானகாமனை ஸ்கந்தருக்குக்கொடுத்தார். மிக்க கோபங்கொண்ட அந்தக்காமன் தேவாஸுரயுத்தத்தில் பயங்கரமான செய்கைகளுடன் கூடின பதினான்கு லக்ஷம் அஸுரர்களை இருகைகளாலேயே கொன்றானன்றோ? அவ்வாறு தேவர்கள் அந்த ஸ்கந்தரின்பொருட்டு ராஷ்டஸர்களால் நெருங்கியதும் தேவசத்துருக்களுக்குக்ஷயத்தை உண்டிபண்ணுகின்றதும் ஜயிக்கமுடியாததும் எல்லா உருவங்களுமுள்ள துமான ஸேனையைக் கொடுத்தார்கள். அவ்வாறே, இந்திரனுடன்கூடின தேவர்களனைவரும் கந்தர்வர்களும் யக்ஷர்களும் ராஷ்டதர்களும் ரிஷிகளும் பிதிர்க்களும் ஜயசப்தத்தை வெளியிட்டார்கள். பிறகு, யமனுக்கும் காலனுக்குமொப்பானவர்களும் மஹாவீர்யமுள்ளவர்களும் மஹாகாந்தியுள்ளவர்களுமான உன்மாதன், ப்ரமாதனென்கிற இருவர்களையும் அனுசரர்களாகக் கொடுத்தார்கள். ஸூர்யனை அனுஸரித்துச் செல்லுகின்றவர்களான ஸுப்ராஜன், பாஸ்வரன் என்கிற இருவரையும் பிரதாபசாலியான ஸூர்யன் ப்ரீதியுள்ளவனாகக் கார்த்திகேயருக்குக் கொடுத்தான். சந்திரனும், கைலயங்கிரியினு

டைய சிகரத்திற்கொப்பானவர்களும் வெண்ணிறமுள்ள புஷ்பமாலையையும் சந்தனத்தையும் அணிந்தவர்களுமானமணியையும் ஸுமணியையும் அனுசரர்களாகக் கொடுத்தான். அவ்வாறே, அக்னியானவன் சூரர்களும் சத்துருப்படையை நாசம்செய்பவர்களுமான ஜ்வாலாஜிஹ்வன் ஜ்யோதிஸ்என்கிற இருவரையும் புத்திரருக்கு அனுசரர்களாகக் கொடுத்தான். அம்சனும், புத்திசாலியான ஸ்கந்தருக்குப் பரிகன், வடன், மிகப்பெரிய பலசாலியான பீமன், அத்யுக்ரரூபிகளும் வீர்யத்தில் மதிக்கப்பட்டவர்களுமான தஹதி, தஹனன் என்கிற ஐந்து அனுசரர்களையும் கொடுத்தான். பகைவீரர்களைக்கொல்பவனான இந்திரன் வஜ்ரத்தையும் தண்டத்தையும் தரிப்பவர்களான உத்க்ரோசன், ஸத்கரன்என்கிற இருவரையும் அக்னியின்குமாரரான ஸ்கந்தருக்குக் கொடுத்தான். அவ்விருவர்களும் யுத்தத்தில் தேவேந்திரனுடைய அனேகசத்துருக்களைக் கொன்றார்களன்றோ? மஹாயஸஸ்வியான விஷ்ணுவானவர் சக்ரன், விக்ரமகன், மஹாபலசாலியான ஸங்க்ரமன் என்கிறமூவர்களையும் ஸ்கந்தருக்கு அனுசரர்களாகக்கொடுத்தார். வைத்யர்களுள் சிறந்தவர்களான அஸ்வினிதேவர்களிருவரும் எல்லா வித்தைகளிலும் ஸமர்த்தர்களான வர்த்தனையும் நந்தனையும் ஸ்கந்தருக்கு ப்ரீதியுள்ளவர்களாகக் கொடுத்தார்கள். மஹாயசஸ்வியான பிரம்மதேவர் குந்தன், குஸுமன், குமுதன், டம்பரன், ஆடம்பரன் இவர்களை மஹாத்மாவான ஸ்கந்தருக்குக் கொடுத்தார். விஸ்வகர்மாவானவன் பலசாலிகளும் ஆட்டுமுகத்தையுடையவர்களும் பலத்தால் அதிகரித்தவர்களும் மஹாமாயையுள்ளவர்களுமான வக்ரன் அனுவக்ரன் என்னும் இருவர்களையும் குமாரரின்பொருட்டு அனுசரர்களாகக்கொடுத்தான். பிரபுவான மித்திரன், மஹாத்மாவான குமாரருக்கு மஹாபலசாலிகளும் தவத்தையும் வித்தைகளையும் தரிப்பவர்களுமான ஸுவ்ரதனையும் ஸத்யஸந்தனையும் கொடுத்தான். விதாதாவானவன் பார்க்க மிக்க அழகானவர்களும் வரதர்களும் மூவுலகங்களிலும் பிரலித்திபெற்றவர்களுமான ஸுவ்ரதனையும் மஹாத்மாவான சுபகர்மாவையும் கார்த்திகேயருக்குக் கொடுத்தான். பாரதரே! பூஷாவும் மஹாமாயானிகளான பாணீதகன் காலிகனென்கிற இரண்டு பார்ஷதர்களையும் கார்த்திகேயருக்குக் கொடுத்தான். பரதகுலத்தில் பிறந்தவர்களுள் சிறந்தவரே! வாயுவானவன் பெரிய முகத்துடன் கூடியவர்களும் மஹாபலசாலிகளுமான பலனையும் அநிபலனையும் கார்த்திகேயருக்குக் கொடுத்தான். ஸத்யப்பிரதிஜனையுள்ளவனான வருணன் துரியினுடைய முகத்துடன் கூடியவர்களும்

மஹா பலசாலிகளுமான யமனையும் அதியமனையும் கார்த்திகேயருக்குக் கொடுத்தான். அரசரே ! இமயமலையானது மஹாத்மாவான ஸுவர்ச்சஸையும் அதிவர்ச்சஸையும் அக்னியின்புத்திரருக்குக் கொடுத்தது. பாரதரே ! மேருவானது காஞ்சனனையும் மஹாத்மாவான மேகமாலியையும் அக்னிபுத்ரருக்கு அனுசரர்களாகக் கொடுத்தது. மஹாத்மாவான மேருபர்வதமே மஹா பலபராக்ரமமுள்ளவர்களான ஸ்திரன் அஸ்திரன் என்கிற வேறு இரண்டு கிங்கரர்களையும் அக்னிபுத்ரருக்குக் கொடுத்தது. விந்தியபர்வதமானது பெரியகற்களால் யுத்தம் செய்கிற ஸ்வபாவமுள்ள உச்சிருங்கன் அதிஸ்ருங்கன் என்கிற இரண்டுபாரிஷதர்களை அக்னிபுத்ரருக்குக் கொடுத்தது. ஸமுத்திரம் கதையைத் தரித்தவர்களான ஸங்கிரஹன் விக்ரஹன் என்கிற இரண்டு மஹாபாரிஷதர்களை அக்னிபுத்ரருக்குக் கொடுத்தது. மங்களகரமான தோற்றமுள்ளபார்வதி, உன்மாதனையும் சங்குகர்ணனையும், புஷ்பதந்தனையும் அக்னிபுத்ரருக்குக் கொடுத்தாள். *கங்கையானவள் அக்னிபுத்ரருக்கு ஜயனையும் மஹாஜயனையும் கொடுத்தாள். புருஷர்களுள் சிறந்தவரே ! ஸர்ப்பங்களுக்கரசனான வாஸுகியும் (அனுசரர்களைக்) கொடுத்தான். இவ்விதமாக ஸாத்யர்களும் ருத்திரர்களும் வஸுக்களும் பித்ருக்களும் ஸமுத்திரங்களும் நதிகளும் மகாபலமுள்ள மலைகளும் சூலங்களையும் பட்டஸங்களையும் தரித்திருக்கின்றவர்களும் திவ்யமான ஆயுதங்களுடன் கூடியவர்களும் பற்பலவேஷங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான ஸேனைக்கூட்டத் தலைவர்களைக் கொடுத்தார்கள். பாரதரே ! அரசரே ! பற்பல ஆயுதங்களுடன் கூடியவர்களும் பலவித ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான ஸ்கந்தருடைய வேறுள்ள ஸைனிகர்களுடைய நாமதேயங்களையும் கேளும்.

ஜனமேஜயரே ! † சங்குகர்ணன், நிகும்பன், பத்மன், குமுதன், பன்னிரண்டு கைகளுடன் கூடிய அநந்தன், கிருஷ்ணன், உபகிருஷ்ணன், க்ராணஸ்ரவன், கபிஸ்கந்தன், காஞ்சனாக்ஷன், ஜலந்தமன், அக்ஷன், ஸந்தர்ஜனன், குந்தீகன், தமோந்தக்ருத், ஏகாக்ஷன், துவாதசாக்ஷன், ஏகஜடன், பிரபு, ஸஹஸ்ரபாகு, விகடன், வியாக்ராக்ஷன், க்ஷிதிகம்பனன், புண்யநாமா, ஸுநாமா, ஸுசக்ரன், பிரியதர்

* 'கங்கா' என்பது மூலம். 'நாகை' என்பது வேறுபாடும்; அந்தப் பாடத்திற்கு, 'ஜயன் மஹாஜயன் என்கிற இரண்டு நாகர்களை வாஸுகி கொடுத்தான்' என்பது பொருள். † சிலபெயர்கள் இரட்டிக்கின்றன.

சனன், பரிஸ்ருதன், ப்ரியமானமலைகளையும் சந்தனங்களையுமுடையவனான கோகநதன், அஜோதரன், கஜசிரன், ஸ்கந்தாஷன், சதலோசனன், ஜ்வாலாஜிஹ்வன், கராளாஷன், சிதுகேசன், ஜடி, ஹரி, பரிஸ்ருதன், கோகநதன், க்ருஷ்ணகேசன், ஜடாதரன், சதுர்த்தம்ஷ்டிரன், அஷ்டஜிஹ்வன், மேகநாதன், ப்ருதுஸ்ரவன், வித்யுதாஷன், தனுர்வக்த்ரன், ஜாடரன், மாருதாசனன், உதாராஷன், ரதாஷன், வஜ்ரநாபன், வஸுப்ரபன், ஸமுத்ரவேகன், சைலகம்பி, விருஷன், மேஷன், ப்ரவாஹன், நந்தன், உபநந்தன், தூம்ரன், ஸ்வேதன், களிங்கன், வித்தார்த்தன், வரதன், ப்ரியகன், நந்தன், பிரதாபசாலியான கோநந்தன், ஆநந்தன், பிரமோதன், ஸ்வஸ்திகன், த்ருவகன், ஷேமவாஹன், ஸுவாஹன், வித்தபாத்திரன், கோவ்ரஜன், கனகாபீடன், மஹாபாரிஷதேஸ்வரன், காயனன், ஹஸனன், பாணன், வீர்யமுள்ளவனானகட்கன், வைதாலி, கதிதாலி, கதகன், வாதிகன், ஹம்ஸஜன், பங்கதிக்தாங்கன், ஸமுத்ரோன்மாதனன், ரணோத்கடன், ப்ரஹாஸன், சுவேதவித்தன், நந்தனன், காலகண்டன், பிரபாஸன், சும்பாண்டகோதரன், காலகஷன், விதன், பூதமதனன், யஜ்ஞவாஹன், ஸுவாஹன், தேவயாஜி, ஸோமபன், மஜ்ஜானன், மஹாதேஜன், க்ரதன், கிராதன், துஹரன், துஹாரன், வீர்யசாலியான சித்ரதேவன், மதுரன், ஸுப்ரஸாதன், கிரீடி, மகாபலன், வத்ஸலன், மதுவர்ணன், கலசோதரன், தர்மதன், மன்மதகரன், வீர்யசாலியானஸூசீவக்த்ரன், ஸ்வேத வக்த்ரன், ஸுவக்த்ரன், சாருவக்த்ரன், பாண்டிரன், தண்டபாகு, ஸுபாகு, ரஜன், கோகிலகன், அசலன், கனகாஷன், பாலப்ரபு, ஸஞ்சாரகன், கோகநதன், க்ருத்ரபத்திரன், ஜம்புகன், லோஹஜவக்திரன், ஜவனன், சும்பவக்திரன், சும்பகன், ஸ்வர்ணகீர்வன், க்ருஷ்ணௌஜஸ், ஹம்ஸவக்திரன், சந்திரபன், பாணிகூர்ச்சன், சம்பூகன், பஞ்சவக்திரன், சிஷுகன், சாஷவக்திரன், ஜம்பூகன், சாகவக்திரன், குஞ்சலன், யோகயோக்தா ஜிவர்களும் எப்பொழுதும் பிராம்மணப்ரியர்களும் மஹாத்மாக்களும் பிரம்மதேவரைச் சேர்ந்தவர்களும் மஹா புத்தமான்களும் பெரிய ஸபைகளைச் சேர்ந்தவர்களும் யௌவனத்திலிருப்பவர்களும் பாலர்களும் ஸ்ருத்தர்களும்மான பாரிஷதர்களும் ஆயிரம்ஆயிரமாகக் குமாரரை ஸ்கந்தாத்திரம்செய்துகொண்டு உபாவதித்தனர்.

ஜனமேஜயசர்! எவர்கள் பற்பலவிதமான முகங்களுடன்கூடினவர்களோ அவர்களைக் கேளும். சிலர் ஆமை முகமுடையவர்கள். சிலர் கோழிமுகமுடையவர்கள். சிலர் முயலின்முகம்போன்ற முகமுடைய

வர்கள். சிலர் *கோட்டான்முகமுள்ளவர்கள். பாரதரே ! சிலர் கமுதை முகமுள்ளவர்கள்; ஒட்டகமுகமுள்ளவர்கள்; பன்றி முகமுள்ளவர்கள்; பூனைமுகமுள்ளவர்கள்; முயல்முகமுள்ளவர்கள்; நீண்டமுகமுள்ளவர்கள்; மற்றவர்கள் கீரியின் முகம்போன்ற முகமுள்ளவர்கள்; *கோட்டான் முகமுள்ளவர்கள். சிலர் காக்கைமுகம்போன்ற முகமுள்ளவர்கள்; எலியின் முகம்போன்ற முகமுள்ளவர்கள்; பெரிச்சாளியின் முகம்போன்ற முகமுள்ளவர்கள்; அவ்வாறே மயில்முகமுள்ளவர்கள்; சிலர் மீனின் முகமுள்ளவர்கள்; ஆட்டிமுகமுள்ளவர்கள்; வெள்ளாடு, செம்மறியாடு, எருமைக்கடா இவைகளின் முகம்போன்ற முகமுள்ளவர்கள்; கரடி புலிகளின் முகம்போன்ற முகமுடையவர்கள். அவ்வாறே, சிறுத்தை சிங்கம் இவைகளின் முகம் போன்ற முகமுடையவர்கள். சிலர் பயங்கரமான ரூபமுள்ளவர்கள்; யானைமுகமுள்ளவர்கள்; அவ்வாறே முதலையின் முகமுடையவர்கள்; கருடனுடைய முகம்போன்ற முகமுடையவர்கள்; கழுகுமுகமுடையவர்கள்; சிலர் செந்நாய்முகமுள்ளவர்கள்; காகத்தின் முகமுள்ளவர்கள். மற்றவர்கள் கோவேறுகமுதையின் முகம்போன்ற முகமுடையவர்கள்; அவ்வாறே, பூனையின் முகமுள்ளவர்கள். பாரதரே ! பெரிய வயிறுகளையும் பாதங்களையும் அங்கங்களையு முடையவர்கள்; நகூத்திரங்கள் போன்ற கண்களையுடையவர்கள். சிலர் புறவின் முகம்போன்ற முகமுடையவர்கள்; அவ்வாறே, சிலர் காளை மாட்டின் முகம்போன்ற முகமுடையவர்கள்; கோகிலங்களின் முகம் போலப் பிரகாசிக்கின்ற முகமுள்ளவர்கள்; கழுகு தித்திரிப்பகூடி இவைகளின் முகமுள்ளவர்கள்; ஒணுனுடைய முகமுள்ளவர்கள்; பரிசுத்தமான வஸ்திரங்களை த்தரித்தவர்கள்; ஸர்ப்பத்தின் முகம்போன்ற முகமுடையவர்கள்; சூலம்போன்ற முகமுடையவர்கள்; பயங்கரமான முகமுள்ளவர்கள்; மங்களகரமான முகமுள்ளவர்கள்; பற்களில் விஷமுள்ளவர்கள்; மரவுரி தரித்தவர்கள்; அவ்வாறே, பசுவின் மூக்குப்போலவும் முகம்போலவுமிருக்கின்ற மூக்குக்களையும் முகங்களையு முடையவர்கள்; பருத்தவயிற்றையுடையவர்கள்; இளைத்த அங்கங்களையுடையவர்கள்; பருத்த அங்கங்களையுடையவர்கள்; ஒட்டின வயிறுள்ளவர்கள்; குறுகின கழுத்தையுடையவர்கள்; பெரிய காதுகளையுடையவர்கள்; பற்பல ஸர்ப்பங்களைப் பூஷணமாகக்கொண்டவர்கள்; சிறந்தயானையின்தோலை வஸ்திரமாக உடுத்தவர்கள்; கறுப்புமான் தோலை வஸ்திரமாக உடுத்தவர்கள். மஹாராஜரே ! தோளில் முகமுள்ளவர்கள்; வயிற்றில் முகமுள்ளவர்கள்; முதுகில்


முகமுள்ளவர்கள்; மோவாயில் முகமுள்ளவர்கள்; கணுக்காலில் முகமுள்ளவர்கள்; அனேகர்கள் விலாவில் முகமுள்ளவர்கள்; பற்பலஇடங்களில் முகமுள்ளவர்கள்; புழு பூச்சி இவைகளுக்குஸமமான முகமுள்ளவர்கள்; கணங்களுக்கு அத்யக்ஷர்கள். மற்றவர்கள் பலவிதஸர்ப்பங்களின் முகப்போன்றமுகமுடையவர்கள்; பற்பல கைகளையும் கழுத்தையுமுடையவர்கள். சிலர் பற்பல விருக்ஷங்களைப்போன்ற புஜங்களையுடையவர்கள். மற்றவர்கள் இடையில் தலையை உடையவர்கள். சிலர் ஸர்ப்பங்களின் உடல்போன்ற முகமுடையவர்கள். பற்பலபுதர்களில் வலிப்பவர்கள்; மரப்பட்டைகளால் சுற்றப்பட்டிருக்கிற தேகத்துடன்கூடினவர்கள்; பற்பல ஸ்வர்ணவஸ்திரங்களுடன் கூடினவர்கள்; பற்பல வேஷங்களைத் தரித்தவர்கள்; பற்பல புஷ்பமாலைகளையும் சந்தனங்களையும் அணிந்தவர்கள்; பற்பலவஸ்திரங்களை உடுத்தவர்கள்; தோலையே வஸ்திரமாகக் கொண்டவர்கள்; தலைப்பாகையுள்ளவர்கள்; மகுடமணிந்தவர்கள்; நல்ல கழுத்துடன்கூடியவர்கள்; நல்ல தேஜஸையுடையவர்கள்: கிரீடமுள்ளவர்கள்; ஐந்துகுடமியுள்ளவர்கள்; ஸ்வர்ணமயமான தலைமயிரையுடையவர்கள்; மூன்று சிகைகளையுடையவர்கள்; இரண்டு சிகைகளுள்ளவர்கள்; மற்றவர்கள் ஏழுசிகைகளையுடையவர்கள்; குடமியுள்ளவர்கள்; மகுடமணிந்தவர்கள்; மொட்டைத்தலையர்கள்; சடையுள்ளவர்கள்; சித்ரமானமாலைகளைத் தரித்தவர்கள். சிலர், ரோமமுள்ள முகத்துடன்கூடியவர்கள்; சண்டையிலேயே முக்கியமான ருசியுள்ளவர்கள். சிறந்த தேவர்களாலும் எப்பொழுதும் ஜயிக்கக்கூடாதவர்கள். கறுத்த நிறமுடையவர்கள்; தசைப்பற்றில்லாத முகமுள்ளவர்கள்; நீண்ட முதுகையுடையவர்கள்; குறுகிய வயிற்றையுடையவர்கள்; பருத்தும் குறுகியும்ருக்கின்ற முதுகையுடையவர்கள்; தொங்குகிறவயிற்றையும் குறியையுமுடையவர்கள்; பெரிய கைகளையுடையவர்கள்; குறுகின கைகளையுடையவர்கள்; குறுகின சரீரமுள்ளவர்கள்; குள்ளர்கள்; கூனர்கள்; குறுகின கணுக்கால்களையுடையவர்கள்; யானையின் காதுபோலவும் கழுத்துப்போலவும்ருக்கும் காதுகளையும் கழுத்துக்களையுமுடையவர்கள்; யானையின் மூக்குப்போன்ற மூக்குள்ளவர்கள்; ஆமையின் மூக்குப்போன்றமூக்கையுடையவர்கள்; சிலர் செங்காயின் மூக்குப்போன்ற மூக்கையுடையவர்கள்; தீர்க்கமான பெருமூச்சுள்ளவர்கள்; தீர்க்கமான கறுக்கால்களுள்ளவர்கள்; அந்கபயங்கரமானவர்கள்; கீழ்முகமுள்ளவர்கள்; பெரியகோரப்பற்களையுடையவர்கள்; குறுகின கோரப்பற்களையுடையவர்கள்; சிலர்

நான்குகோரப்பற்களையுடையவர்கள். அரசரே! ஆயிரக்கணக்காக இருக்கின்ற இன்னும் சிலர் பெரிய யானைபோன்றவர்களாகவும் பயங்கரர்களாகவும் இருப்பவர்கள். பாரதரே! நன்றாக அமைந்திருக்கிற சரீரத்தையுடையவர்கள்; காந்தியுள்ளவர்கள்; நன்றாக அலங்கரிக்கப்பட்டவர்கள்; மஞ்சள்நிறமுள்ள கண்களையுடையவர்கள்; முளைபோன்ற காதுகளையுடையவர்கள்; சிவந்தமூக்குள்ளவர்கள்; பருத்தகோரப்பற்களையுடையவர்கள்; நீண்ட கோரப்பற்களையுடையவர்கள்; பருத்த உதடுகளையுடையவர்கள்; பச்சைநிறமுள்ள தலைமயிர்களையுடையவர்கள்; பற்பல கால்களையும் உதடுகளையும் கோரப்பற்களையுமுடையவர்கள்; பற்பல கைகளுடனும் கழுத்துக்களுடனுங் கூடியவர்கள். பாரதரே! பற்பல தோல்களால் மூடப்பட்டவர்கள்; பற்பல பாஷைகளையுடையவர்கள்; தேசபாஷைகளில் ஸமர்த்தர்கள்; ஒருவரையொருவர் புகழ்பவர்கள்; ஐஸ்வர்யமுள்ளவர்கள். பெரிய ஸபைகளைச் சேர்ந்தவர்களான இவர்கள் நான்குபக்கத்தினின்றும் வந்தார்கள். பாரதரே! தீர்க்கமான கழுத்தையுடையவர்கள்; நீண்ட நகமுள்ளவர்கள்; நீண்டிருக்கிறகால்களுடனும் தலைகளுடனும் கைகளுடனுங்கூடியவர்கள்; மஞ்சள்நிறமுள்ள கண்களையுடையவர்கள்; கறுத்த கழுத்தையுடையவர்கள்; தொங்குகின்ற காதுகளையுடையவர்கள். சிலர் பீயஸேனனுக்கு ஒப்பானவர்கள்; மைபோன்றவர்கள்; வெளுத்தகண்களையுடையவர்கள்; சிவந்தகழுத்தையுடையவர்கள். சிலர் மஞ்சள்நிறமுள்ளகண்களையுடையவர்கள். அரசரே! பாரதரே! அனேகர்கள் பலநிறமுள்ளவர்கள்; விசித்ரமான வர்ணமுள்ளவர்கள். சாமரங்களைத் தலையணியாகக்கொண்டவர்களுக்கு ஒப்பானவர்கள். வெளுப்பாகவும் சிவப்பாகவுமிருக்கிற ரேகைகளையுடையவர்கள்; வெவ்வேறு நிறமுள்ளவர்கள்; ஒரே நிறமுள்ளவர்கள்; மயில்நிறம்போன்ற நிறமுள்ளவர்கள். பின்னும் இவர்களுடைய ஆயுதங்களைச் சொல்லுகிறேன். கேளும். மிகுதியிருக்கின்ற பாரிஷதர்களால் ஆயுதங்கள் கொள்ளப்பட்டன. சிலர் கைகளில் பாசங்களைக் கொண்டவர்கள்; திறந்தவாயையுடையவர்கள்; கழுதையின்முகமுடையவர்கள்; பின்புறத்தில் கண்களையுடையவர்கள்; கறுத்தகழுத்தையுடையவர்கள். பரிசுத்தைக் கையில் கொண்டவர்கள். சதக்களிகளையும் சக்ரங்களையும் கையில்பிடித்தவர்கள்; உலக்கைகளைக் கையில் கொண்டவர்கள்; பாரதரே! கத்திகளையும் முத்தகங்களையும் கையில் கொண்டவர்கள். தண்டங்களைக் கையில்பிடித்தவர்கள்; கதைகளையும் புசண்டிகளையும் கையில் கொண்டவர்கள்; தோமரங்களைக் கை

யில்பிடித்தவர்கள் ; கோரமான பற்பல ஆயுதங்களை யுடையவர்கள் ; மஹாத்மாக்கள் ; மிக்கசுறுசுறுப்புள்ளவர்கள் ; மிக்கபலசாலிகள் ; மகாவேகமுள்ளவர்கள். அவ்வாறே யுத்தத்தில் பிரீதியுள்ளவர்களும் அதிகமான பராக்கிரமமுள்ளவர்களுமான அந்தமஹாபாரிஷதர்கள் குமாரருடைய அபிஷேகத்தைக்கண்டு ஸந்தோஷமுள்ளவர்களாக மணிகளுடையஸமூகங்களை அங்கங்களில் கட்டிக்கொண்டு நர்த்தனஞ் செய்தார்கள். அரசரே ! இவர்களும் இன்னும் மற்ற அனேக பாரிஷதர்களும் மஹாத்மாவும் கீர்த்திமானுமான கார்த்திகேயரை உபாவித்தார்கள். கிறீறுக்கு ஒப்பானவர்களும் சூரர்களுமான தேவர்களும் அந்தரிக்ஷவாஸிகளும் தேவதைகளால் கட்டளையிடப்பட்டு ஸ்கந்தருக்கு அனுசரர்களானார்கள். அப்படிப்பட்டவர்களில் ஆயிரர்களும் பதினாயிரர்களும் அர்ப்புதர்களும் அபிஷேகஞ் செய்யப்பட்ட மஹாத்மாவான ஸ்கந்தரைச் சூழ்ந்துகொண்டு உபாவித்தனர்.

நாற்பத்தேழாவது அத்யாயம்.

ஹ ர த ப் ர வே ச ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(குமாரருடைய மாத்ருகணங்களின்பெயர் கூறியதும், குமாரர் தாரகா ஸ்ரீனக் கொன்றதும், க்ரோளஞ்சகிரியப் பிளந்ததும்.)

வீரரே ! அரசரே ! என்னால் உரைக்கப்படுகின்றவைகளும் சத்துருக்களுடைய கூட்டங்களை அழிக்கின்றவைகளும் குமாரருக்கு அனுசரங்களுமான இந்தமாத்ருகணங்களைக் கேளும். பாரதரே ! மங்களகரிகளான எவர்களால் தனித்தனியாக மூவுலகங்களும் வியாபிக் கப்பட்டனவோ கீர்த்தியுடையவர்களான அந்த மாத்ருதேவதைகளுடைய பெயர்களைக் கேளும். *பரதர்களுள் சிறந்தவரே ! பிரபாவதி, விசாலாக்ஷி, பாலிதை, கோஸ்தனி, ஸ்ரீமதி, பகுலை, பகுபுத்திரிகை, அப்ஸுஜாதை, கோபாலி, ப்ருஹதம்பாலிகை, ஜயாவதி, மாலதிகை, த்ருவரத்னை, பயங்கரி, வஸுதாமை, தாமை, விசோகை, நந்தினி, ஏகசூடை, மஹாசூடை, சக்ரநேமி, உத்தேஜனி, ஜயத்ஸேனை, கமலாக்ஷி, சோபனை, சத்துருஞ்சயை, க்ரோதனை, சலபி, கரி, மாதவி, சுபவத்தரை, தீர்த்தஸேனி, கீதப்ரியை, கல்யாணி, ருத்ரரோமை, அமிதாசனை, மேகஸ்வனை, போகவதி, ஸுப்ரு, கனகாவதி, அலாதாக்ஷி, வீர்யவதி, வித்யுஜ்ஜிஹ்வை, பத்மாவதி, ஸுநக்ஷத்ரை, கந்தரை, பகுயோஜனை,

* இந்த அத்யாயத்தில் பல விளிகள் விடப்பட்டன.

ஸந்தாநிகை, கமலை, மஹாபலை, ஸுதாமை, பகுதாமை, ஸுப்ர
 பை, யசஸ்விநி, ந்ருத்யப்ரியை, சதோலாகலமேகலை, சதகண்டை,
 சதாநந்தை, பகநந்தை, பாவிநி, வபுஷ்மதி, சந்திரசீதை, பத்ரகாளி,
 ருக்ஷாம்பிகை, நிஷ்ஞுடிகை, வாமை, சத்வரவாவிநீ, ஸுமங்கலை,
 ஸ்வஸ்திமதி, புத்திகாமை, ஜயப்ரியை, தனதை, ஸுப்ரஸாதை,
 பவதை, ஜலேஸ்வரி, ஏட, பேட, ஸமேட, வேதாளஜநி, கண்
 தேதி, காலிகை, தேவமித்ரை, வஸுஸ்ரீ, * கோடரை, சித்ரஸேனை,
 அசலை, சக்ஞுடிகை, சங்கலிகை, சகுனிகை, குண்டாரிகை, கௌகு
 லிகை, கும்பிகை, சதோதரி, உக்சுராதினி, ஜலேலை, மஹாவேகை, கங்
 கணை, மனோஜவை, கண்டகினி, ப்ரஹஸை, பூதனை, கேசயந்தரி, த்ருடி,
 வாமை, க்ரோசனை, தடித்ப்ரபை, மந்தோதரி, முண்டி, கோடரை,
 மேகவாஹிநி, ஸுபகை, லம்பினி, லம்பை, தாம்ரகுடை, விகாசினி,
 ஊர்த்வவேணி, தரை, *பிங்காக்ஷி, *லோஹமேகலை, ப்ருதுவஸ்திரை,
 மதுலிகை, மதுகும்பை, பக்ஷாலிகை, மத்குலிகை, ஜராயு, ஜர்ஜரா
 நனை, க்யாதை, தஹதஹை, தமதமை, கண்டகண்டை, பூஷ்ணை, மணி
 குட்டிகை, அமோகை, லம்பபயோதரை, வேணுஸீனாதரை, பிங்காக்ஷி,
 லோஹமேகலை, சசோலாகமுகி, கிருஷ்ணை, கரஜங்கை, மஹாஜவை, சிசு
 மாரமுகி, ஸ்வேதை, லோஹிதாக்ஷி, விபீஷ்ணை, ஜடாலிகை, காமசரி,
 தீர்க்கஜிஹவை, ப்லோத்கடை, காலேஹிகை, வாமனிகை, முகுடை,
 லோஹிதாக்ஷி, மஹாகாயை, ஹரிபிண்டை, ஏகத்வசை, ஸுகு
 ஸுமை, க்ருஷ்ணகர்ணி, க்ஷுரகர்ணி, சதுஷ்கர்ணி, கர்ணப்ரா
 வரணை, சதுஷ்பதநிகேதை, கோகர்ணி, மஹிஷாநனை, கரகர்ணி,
 மஹாகர்ணி, பேர்ஸ்வனமஹாஸ்வனை, சங்ககும்பஸ்ரவஸ், பகதை,
 மஹாபலை, கணை, ஸுகணை, பீதி, காமதை, சதுஷ்பதரதை,
 பூதிதீர்த்தான் பகோசரி, பசுதை, வித்ததை, ஸுகதை, மஹா
 யசஸ், பயோதை, கோமஹிஷதை, ஸவிசாலை, ப்ரதிஷ்டை,
 ஸுப்ரதிஷ்டை, ரோசமானை, ஸுரோசனை, கௌகர்ணி, முக
 கர்ணி, விசிறை, மந்தினி, ஏகசந்திரை, மேககர்ணை, மேகமலை,
 விரோசனை, பற்பலரூபத்துடன்கூடியவர்களான இவர்களும் இன்
 னும்மற்ற அனேக மாத்ருதேவதைகளும் ஆயிரமாயிரமாகக் கார்த்தி
 கேயரை அனுஸரித்துச் செல்லுகிறவர்களானார்கள். பாரதரே! மாத்ரு
 தேவதைகள், நீண்ட நகமுள்ளவர்களாகவும் நீண்டபற்களையுடைய
 வர்களாகவும் நீண்ட முகங்களையுடையவர்களாகவும் பலமுள்ள
 வர்களாகவும் மதுரஸ்வபாவமுள்ளவர்களாகவும் யௌவனத்தில் நிலை

* இவை இரட்டிக்கின்றன.

பெற்றவர்களாகவும் நன்றாக அலங்கரிக்கப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். அவ்வாறே, அவர்கள் மாஹாத்மயத்துடன்கூடியவர்களாகவும் நினைத்தபடி ரூபத்தைத்தரிப்பவர்களாகவும் மாம்ஸமில்லாதசரீரமுள்ளவர்களாகவும் வெண்ணிறமுள்ளவர்களாகவும் தங்கத்துக்கு ஒப்பானவர்களாகவும் இருந்தார்கள். பரதர்களுள்சிறந்தவரே! மற்றும் சிலர் கார்மேகத்துக்கு ஒப்பானவர்களாகவும் புகைநிறமுள்ளவர்களாகவும் சிவந்தகாந்தியுள்ளவர்களாகவும் பெரிய தேகமுள்ளவர்களாகவும் நீண்டமயிருள்ளவர்களாகவும் வெளுப்புவஸ்திரங்களைத்தரித்தவர்களாகவும் மேல்நோக்கியிருக்கின்ற பின்னலுள்ளவர்களாகவும் மஞ்சள்நிறமுள்ள கண்களையுடையவர்களாகவும் தொங்கிக்கொண்டிருக்கிற மேகலைகளுடன்கூடியவர்களாகவும் வயிறும்காதும்கொங்கையும் தொங்கினவர்களாகவும் சிவந்த கண்களையுடையவர்களாகவும் சிவந்த நிறமுள்ளவர்களாகவும் பசுமையான கண்களையுடையவர்களாகவும் வரன்களைக் கொடுப்பவர்களாகவும் இஷ்டப்படி ஸஞ்சரிப்பவர்களாகவும் எப்பொழுதும் ஸந்தோஷமுள்ளவர்களாகவும் இருந்தார்கள். சத்துருக்களைத்தவிக்கச்செய்வரே! அவர்கள் யமன், ருத்ரன், ஸோமன், குபேரன், வருணன், மஹேந்திரன், அக்னி, வாயு, குமாரன், பிரம்மா, விஷ்ணு, ஸூரியன், வராஹன் இவர்களை அதிஷ்டானதேவதைகளாகக் கொண்டவர்கள்; மஹாபலமுள்ளவர்கள்; ரூபத்தினால் அப்ஸரஸுகளுக்கு ஒப்பானவர்கள்; மனத்தைக்கவருகிற ஸ்பாவமுள்ளவர்கள்; மனத்தை ரமிக்கச்செய்பவர்கள்; பேச்சில் குயிலுக்கு ஒப்பானவர்கள்; (செல்வ) மிகுதியினால் குபேரனுக்கு ஒப்பானவர்கள்; யுத்தத்தில் இந்திரனுடைய வீர்யத்துக்கு ஸமமான வீர்யமுள்ளவர்கள்; அவ்வாறே, காந்தியினால் அக்னிக்கு ஸமமானவர்கள்; யுத்தத்தில் எப்பொழுதும் நிச்சயமாகச் சத்துருக்களுக்குப் பயத்தைக் கொடுப்பவர்கள்; தம்மிஷ்டப்படி ரூபத்தைத் தரிப்பவர்கள்; வேகத்தில் வாயுவுக்கு ஒப்பானவர்கள்; சிந்திக்கமுடியாத பலமும் வீர்யமு முடையவர்கள்; அவ்வாறே, நினைக்கமுடியாத பராக்கிரமமுள்ளவர்கள்; விருஷங்களிலும் நாற்சந்திகளிலும் வலிப்பவர்கள்; குகைகளிலும் ஸ்மசானங்களிலும் மலை அருவிகளிலும் வலிப்பவர்கள்; பற்பல ஆபரணங்களைத்தரித்தவர்கள்; பற்பல பூமாலைகளையும் வஸ்திரங்களையும் தரித்தவர்கள்; பற்பல விசித்திர வேஷங்களைத் தரித்தவர்கள்; அவ்வாறே, பற்பலபாஷைகளைப் பேசுகிறவர்கள்; சத்துருக்களுக்குப் பயத்தையுண்டி பண்ணுகிறவர்களான இவர்களும் இன்னும் மற்ற மாத்ருகணங்களும் தேவராஜனுடைய ஸம்மதத்தின்மேல் மஹாத்மாவான ஸ்கந்

தரை அனுஸரித்தார்கள். ராஜஸ்ரேஷ்டரே! பரதர்களுட்சிறங்கவரே! பிறகு, மகிமைபொருந்தினமஹேந்திரன், தேவசத்துருக்களுடைய நாசத்தின்பொருட்டு, குஹருக்கு, சக்தியாயுதத்தையும் பேரொலியுள்ள பெரியமணிகட்டியதும் பிரகாசிக்கின்றதும் வெண்ணிறமுள்ள தும் பாலஸூர்யனுடைய சிறம்போன்றசிறமுள்ளதுமான கொடியையும் கொடுத்தான். பசுபதியானவர், உக்கிரஸ்வரூபமுள்ளதும் பற்பல ஆயுதங்களையும் தவத்தையும் வீர்யத்தையும் வன்மையையுமுடைய தும் ஜயிக்கமுடியாததும் தம்முடைய கணங்களோடுகூடியதும் தனஞ்சையை என்று பெயர்பெற்றதும் ருத்ரரான தமக்குத் துல்யமான பல முள்ள முப்பதினாயிரம் யுத்தவீரர்களோடுகூடியதும் எல்லாப்பூதங்களும் அடங்கின பெருங்கூட்டமுமான ஸேனையை அந்தஸ்கந்தருக்குக்கொடுத்தார். அந்தச்சேனையானது ஒருபொழுதும்யுத்தத்தினின்று புறங்காட்டிச்செல்வதை அறியாதது. விஷ்ணுவானவர் பலத்தை மிகவும் விருத்திபண்ணுகிற வைஜயந்தி என்கிற மாலையைக் கொடுத்தார். உமையவள் அழுக்கில்லாதவையும் ஸூர்யன்போன்ற ஒளிபொருந்தியவையுமான இரண்டு வஸ்திரங்களைக் கொடுத்தாள். கங்கை, திவ்யமானதும் அம்ருதத்துடன் தோன்றினதும் உத்தமமுமான கமண்டலுவைக் கொடுத்தாள். பிருஹஸ்பதியும் குமாரருக்குத் தண்டத்தை அன்புடன் கொடுத்தார். கருடன் தன்னுடைய அருமைப்பிள்ளையும் விசித்திரமான தோகையுடன்கூடியதுமான மயிலைக் கொடுத்தான். அருணன் சிவந்தகொண்டையையுடைய கோழியைக் கொடுத்தான். அரசனான வருணன் பலத்துடனும் வீர்யத்துடனும்கூடிய ஆட்டைக் கொடுத்தான். பிறகு, பிரபுவும் உலகங்களைப்படைப்பவருமான பிரம்மதேவர் ஸூப்ரமணியருக்கு மான்தோலையும் யுத்தங்களில் ஜயத்தையும் கொடுத்தார். ஸ்கந்தர் தேவகணத்துக்கு ஸேனாபதியாயிருக்கும் நிலைமையைப் பெற்று ஜ்வாலையுடன் ஜவலிக்கின்ற இரண்டாவது அக்னிபோலப் பிரகாசித்தார். பிறகு, ஸ்கந்தர் தேவஸ்ரேஷ்டர்களை ஸந்தோஷிக்கச்செய்துகொண்டு பாரிஷதர்களோடும் மாத்ரு தேவதைகளோடும் அஸ்ரர்களையுடைய நாசத்தின்பொருட்டுச் சென்றார். பயங்கரமாயிருப்பதும் மணிகளுடனும் எடுத்துவிறுத்தப்பட்ட கொடிகளுடனும்கூடியதுமான அந்தராக்ஷஸஸேனையானது பேர்வாதுபங்களுடனும் சங்கங்களுடனும் முரசங்களுடனும் ஆயுதங்களுடனும் கொடித்துணிகளுடனும்கூடியதாக ஜ்யோதிமண்டலங்களால் விளங்குகின்ற சரத்காலத்திலுள்ள ஆகாயம்போல் விளங்கியது. பிறகு, அந்தத்தேவகணங்களும் அவ்வாறே பற்பல பூதகணங்களும்

ஒரேயிடத்தில் மனம்பற்றியவைகளாகப் பேரிகளையும் சிறந்தசங்கங்களையும் தம்பட்டங்களையும் ஜர்ஜரங்களையும் க்ரகசங்களையும் கோவிஷாணிகங்களையும் ஆடம்பரங்களையும் கோமுகங்களையும் மிக்கஒலியுள்ள டிண்டிமங்களையும் முழக்கினூர்கள். இந்திரனுடன்கூடின அந்தத் தேவர்கள் எல்லாரும் குமாரரை ஸ்தோத்திரஞ்செய்தார்கள். தேவர்களும் கந்தர்வர்களும் பாடினார்கள். அப்ஸரஸுகளுடைய கூட்டங்கள் நர்த்தனம்செய்தன. பிறகு, மஹாலேனார் பிரீதியுடையவராகி, 'யுத்தத்தில் உங்களுடையவதத்தைச்செய்ய எண்ணங்கொண்ட சத்துருக்களைக் கொல்வேன்' என்று தேவர்களுக்கு வரனைக் கொடுத்தார். மஹாத்மாக்களானதேவர்கள் தேவரேஷ்டரான அந்த ஸுப்ரம்மணயரிடத்தினின்று வரத்தைப்பெற்று மனமகிழ்ந்தவர்களாகிச் சத்துருக்கள் கொல்லப்பட்டதாகவே எண்ணினார்கள். மஹாத்மாவான ஸ்கந்தர் வரம் கொடுத்தவுடன், ஸந்தோஷத்தினாலுண்டான எல்லாப் பூதக்கூட்டங்களின்ஒலியும் மூவுலகங்களையும் நிரப்பியது. அந்த மஹாலேனார் பெரியஸேனையினால் சூழப்பட்டவராகி யுத்தத்தில் அஸுரர்களைக் கொல்வதற்காகவும் தேவர்களைக் காப்பாற்றுவதற்காகவும் புறப்பட்டார். ஜனாதிபரே! மஹாலேனருடைய படைகளுக்குமுன்னிலையில் முயற்சி, ஜயம், தர்மம், ஸித்தி, லக்ஷ்மி, தைர்யம், ஸ்மிருதி இவைகள் சென்றன. அந்தத்தேவரான குஹர் பயங்கரமாயிருப்பதும் சூலங்களையும் முத்தகங்களையும் கையில் தாங்கியதும் எரிகொள்ளிகளைத் தரிக்கின்றதும் விசித்திரமான ஆபாணங்களையும் கவசங்களையும் அணிந்ததும் கதைகள் உலகத்தை நாராசங்கள் சக்திகள் தோமரங்கள் இவைகளைக்கையில் கொண்டதும் கொழுத்த ஸிம்மம்போலச் சப்திக்கின்றதுமான அந்த ஸேனையோடிகூடி ஸிம்மநாதஞ்செய்துகொண்டு புறப்பட்டார். அவரைக் கண்டு எல்லாத்தையர்களும் ராக்ஷஸர்களும் தானவர்களும் பயத்தினால் மனநிலைதவறினவர்களாக ஒரேஸமயத்தில் எல்லாத்திசைகளிலும் ஓடினார்கள். பற்பலஆயுதங்களைக் கையில் கொண்டவர்களான தேவர்கள் அவர்களைக்குறித்து எதிர்த்துச்சென்றார்கள். தேஜஸோடும் பலத்தோடும் கூடியவரும் மகிமைபொருந்தியவருமான அந்தஸ்கந்தர் பார்த்தாப் பிறகு கோபங்கொண்டு பயங்கரமான சக்தியையும் அஸ்திரங்களையும் அடிக்கடி இறைந்தார்; நான் விஞால ஜ்வலிக்கின்ற நெருப்புப்போன்ற தம்முடையதேஜஸைத் தரிந்தார். மஹாராஜரே! அளவு கடந்ததேஜஸையுடைய ஸ்கந்தரால் சக்தி அஸ்திரமானது அப்யவிக் கப்பயிம்பொழுது, பூமியில் ஜ்வலிக்கின்ற கொள்ளிக்கட்டையானது

விழுந்தது. அரசரே ! அவ்வாறே பிரளயகாலத்தில் மிக்ககோரமான இடிகள் விழுவதுபோல இடிகள் பேரொலியுடன் கீழேவிழுந்தன. பரதர்களுள்சிறந்தவரே! அக்னிபுத்திரரான ஸ்கந்தரால் மிக்ககோரமான ஒரு சக்தியானது பிரயோகிக்கப்பட்டபொழுது கோடிக்கணக்கானசக்திகள் விழுந்தன. அரசரே! பிறகு, மகிமையுள்ளவரும் பிரபுவுமான மஹாஸேனர் பிரீதியுள்ளவராகி மஹாபலபராக்கிரமமுள்ளவர்களும் வீரர்களும் பலசாலிகளுமான லக்ஷக்கணக்கான தைத்யர்களால்சூழப்பட்ட தாரகனென்கிற தைத்யேந்திரனையும் எட்டுப்*பத்மஸங்கியையுள்ளஸேனையினால் சூழப்பட்ட மஹிஷாஸூரனையும் யுத்தத்தில் கொன்றார்; நூறுலக்ஷம்போர்வீரர்களால் சூழப்பட்ட த்ரிபாதனையும் கொன்றார். ஈஸ்வரரானஸ்கந்தர் பற்பல ஆயுதங்களைக்கையில் கொண்டவர்களும் †பத்துநிகர்வஸங்கியையுள்ளவர்களுமான கிங்கரர்களால் சூழப்பட்டஹ்ரதோதரனைக் கிங்கரர்களுடன் கொன்றார். அரசரே ! குமாரருடைய அனுசரர்கள், சத்துருக்கள் கொல்லப்படும்போது பத்துத்திசைகளையும் நிரப்பிக்கொண்டு மிக்கபேரொலியை வெளியிட்டார்கள்; கூத்தாடினார்கள்; துள்ளினார்கள்; ஸந்தோஷத்தோடு சிரித்தார்கள். ராஜேந்திரரே ! பிறகு, நான்குபக்கங்களிலும் விருத்தியடைகின்ற சக்திஅஸ்திரத்தினுடையஜ்வாலைகளால் மூவுலகமும் முழுதும் பயமுறுத்தப்பட்டதாயிற்று. ஸ்கந்தருடைய நாதங்களாலேயே ஆயிரக்கணக்காகத் தைத்யர்கள் எரிக்கப்பட்டார்கள்.மற்றச் சில தேவசத்துருக்கள் கொடித்துணியினாலேயே வலக்கித்தள்ளப்பட்டு மாண்டார்கள். சிலர் மணிகளின்சப்தத்தினால் பயமுறுத்தப்பட்டுப் பூமியில் விழுந்தார்கள். சிலர்ஆயுதங்களால் வெட்டுப்பட்டு ஆயுளற்றுவிழுந்தார்கள். சிறந்தபலமுள்ளவரும் வீரரும் மகாபலசாலியுமான கார்த்திகேயர்இவ்வாறாக யுத்தத்தில் ஆயுதங்களைஒங்கிநிற்பவர்களான அனேக தேவசத்துருக்களைக் கொன்றார். பிறகு, மகாபலசாலியும் பலியினுடையபுத்ரனுமானபாணனென்கிற அஸூரன் க்ரௌஞ்சபர்வதத்தை அடைந்து தேவர்களுடைய கூட்டங்களைப்பீடித்தான். உதாரமானபுத்தியுடைய மஹாஸேனர் அந்தத்தேவசத்ருவை எதிர்த்துச்சென்றார். அந்தப்பாணன் கார்த்திகேயரிடத்தினின்றுஉண்டானபயத்தினால் க்ரௌஞ்சபர்வதத்தைச் சரணமடைந்தான். பிறகு, மஹாகோபமுள்ளவரும் மஹிமைபொருந்தியவருமான கார்த்திகேயர் அக்னியினால் கொடுக்கப்பட்ட சக்தியாயுதத்தால் க்ரௌஞ்சபக்ஷியினுடைய சப்தத்தினால் ஒலிபொருந்தியதும் ஸாலமரக்களைகளால் பலநிறமாயிருப்பதும் பயந்


* ஆதிபர்வம் 374-ம்பக்கம்குறிப்பிடகாண்க. † லக்ஷம்கோடி; பதினாயிரம்கோடி.

திருக்கின்ற குரங்குகளோடும் யானைகளோடும் கூடியதும் வேகத் துடன் மேலே எழுந்து பறக்கின்ற பக்ஷிகளை உடையதும் வெளியில்வருகின்ற ஸர்ப்பங்களையுடையதும் ஓடுகின்ற மந்திகளுடைய கூட்டங்களாலும் கரடிக்கூட்டங்களாலும் எதிரொலியுள்ளதாகச் செய்யப்பட்டதும் மான்களுடைய சப்தங்களால் காட்டு நடுவில் ஒலியுள்ளதுமான க்ரொஞ்ச பர்வதத்தைப் பிளந்தார். வெளியில் வருகின்ற சரபங்களாலும் விரைவாகஓடுகின்ற சிங்கங்களாலும் துக்கிக்கத்தக்கநிலைமையை அடைந்திருந்தும் அந்தமலையானது விளங்கியது. அந்தமலையினுடையசிகரங்களில் வவிக்கின்றவித்யாதரர்களும் கின்னரர்களும், சக்தியினுடைய வீழ்ச்சியால் உண்டான சப்தத்தினால் மிக்கதுன்பமடைந்தவர்களும் மனக்கலக்கமுள்ளவர்களும் உயரக்கிளம்பினார்கள். பிறகு, ஜ்வலிக்கின்ற சிறந்த மலையினின்று தைத்யர்கள் விசித்திரமான ஆபரணங்களையும் மாலைகளையும் அணிந்தவர்களாக நூறுநூறுகளும் ஆயிரம் ஆயிரமாகவும் வெளிப்பட்டார்கள். குமாரருடைய அனுசரர்களான கிங்கரர்கள் யுத்தத்தில் அவர்களை வலிந்து கொன்றார்கள். பகவானான அந்தக் கார்த்திகேயரும் கோபமூண்டு, அப்பொழுது அஸ்ரராஜனுடைய குமாரனை அவனுடைய தம்பியர்களுடன், தேவராஜன் விருத்ரனைக் கொன்றது போல் விரைவாகக் கொன்றார். சத்துருவீரர்களைக்கொல்பவரும் மஹாபலசாலியுமான அக்நிகுமாரர் தம்மைப் பலருபியாகவும் ஒரு ரூபியாகவும் செய்துகொண்டு க்ரொஞ்சபர்வதத்தைச் சக்தியினால் பிளந்தார். யுத்தத்தில் எறியப்பட்ட சக்தியானது மறுபடியும் மறுபடியும் அவருடையகையை அடைந்தது. பிறகு, இவ்விதமான பிரபாவமுள்ள அக்நிகுமாரரான ஸ்கந்தபகவான் மீண்டும் செளர்யத்தினாலும் இரண்டிமடங்கான தேஜஸினாலும் கீர்த்தியினாலும் ஸ்ரீயினாலும் பிரகாசித்தார். அவரால் க்ரொஞ்சபர்வதமும் பிளக்கப்பட்டது. நூறுநூறுகத் தைத்யர்களும் கொல்லப்பட்டார்கள். பிறகு, பகவானான அந்த ஸ்கந்ததேவர் தேவசத்துருக்களைக்கொன்று தேவர்களால் பூஜிக்கப்பட்டவராகி அதிக ஸந்தோஷத்தை அடைந்தார். அரசரே! பாரதரே! பிறகு, துந்துபிகளும் சங்கங்களும் முழங்கின. யோகிகளுக்கு ஈசுவரரான ஸ்கந்ததேவர்மது நூறுநூறுகளும் ஆயிரமாயிரமாகவும் தேவஸ்தர்கள் மிகச்சிறந்த பூமாரியைப் பொழிந்தார்கள். பரிசுத்தமான காற்றானது துவ்வகந்தத்துடன் வீசியது. இந்த ஸ்கந்தரைக் கந்தர்வர்களும் யாகம்செய்தவர்களும் மஹரிஷிகளும் ஸ்தோத்தரம்செய்தார்கள். சிலர் இந்த ஸ்கந்தரை

எல்லாருக்கும் முந்திப்பிறந்தவரும் பிரம்மதேவரை உத்பத்திக்குக் காரணமாகக்கொண்டவரும் பிரபுவும் பிதாமஹருக்குப் புத்திரருமான அந்த ஸந்தகுமாரராகப் பாவிக்கிறார்கள். சிலர் மஹேசுவரருடைய குமாரரென்றும் சிலர் அக்னியின் குமாரரென்றும் உமையினுடைய குமாரரென்றும் கிருத்திகாதேவிகளின் குமாரரென்றும் கங்கையின் குமாரரென்றும் சொல்லுகிறார்கள். யோகிகளுக்கு ஈசுவரரும் மஹாபலசாலியுமான ஸ்கந்ததேவரை ஒருவிதமாகவும் இரண்டிவிதமாகவும் நான்குவிதமாகவும் நூறுவிதமாகவும் ஆயிரம் விதமாகவும் சொல்லுகின்றனர். அரசரே! இந்தக்கார்த்திகேயருடைய அபிஷேகமானது உமக்கு உரைக்கப்பட்டது. ஸரஸ்வதியினுடைய தீர்த்தவகையின் பரிசுத்தியையும் கேளும். மஹாராஜரே! குமாரரால் தேவசத்துருக்கள் கொல்லப்பட்டவுடன் மற்றொரு ஸ்வர்க்கம்போல உத்தமமான தீர்த்தம் உண்டாயிற்று. அவ்விடத்திலிருந்துகொண்டு பிரபுவான குமாரர் தனித்தனியாக ஐஸ்வர்யங்களையும் கொடுத்தார். அக்னிகுமாரரான ஸ்கந்தர் ராக்ஷஸத்தலைவர்களுக்கு மூவுலகங்களையும் அளித்தார். மஹாராஜரே! தைத்யவர்க்கங்களுக்கு முடிவைச்செய்பவரான அந்தப் பகவான் இவ்வாறு அந்தத்தீர்த்தத்தில் தேவர்களால் தேவஸேனாபதியாக அபிஷேகம் செய்யப்பட்டார். பரதர்களுள் சிறந்தவரே! முற்காலத்தில் எந்தத்தீர்த்தத்தில் ஜலங்களுக்கு ராஜாவான வருணன் தேவகணங்களால் அபிஷேகஞ்செய்யப்பட்டானே அந்தத்தீர்த்தமானது ஒளசனமெனப் பரவித்திபெற்றது. பலராமர் இந்த உத்தமதீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து ஸ்கந்தரை அர்ச்சித்துப் பிராம்மணர்களுக்கு ஸ்வர்ணத்தையும் வஸ்திரங்களையும் ஆபரணங்களையும் கொடுத்தார். பகைவர்களைக்கொல்பவரும் மாதவருக்குஜ்யேஷ்டரும் மாதவருமான பலராமர் அந்தத்தீர்த்தத்தில் ஓர் இரவு வஸித்துப் பூஜிக்கத்தக்க அந்த உத்தமதீர்த்தத்தில் ஸ்நானமும்செய்து ஸந்தோஷமுள்ளவரும் மனத்தில் அன்புமிக்கவரும் ஆனார். அரசரே! நீர் என்னேநோக்கிக்கேட்டதும் மஹாபலசாலியான ஸ்கந்தபகவான் பாலராயிருக்கும்பொழுதே ஒன்று சேர்ந்த தேவர்களால் அபிஷேகஞ்செய்யப்பட்டதும் ஸேனாபதியாகச் செய்யப்பட்டதுமாகிய இவையனைத்தும் உமக்கு உரைக்கப்பட்டன” என்று கூறினார்.

நாற்பத்தேட்டாவது அத்யாயம்.

ஹ்ராதப்ரவேசபர்வம். (தோடர்ச்சி.)



(தேவர்கள் வருணனை ஜலாநிபதியாக அபிஷேகஞ்செய்ததும், பலராமர் அக்னிதீர்த்தத்துக்கும் கோபேரதீர்த்தங்கீர்த்தம்சென்றதும், அந்ததீர்த்தங்களுடைய மகிமையும்.)

ஜனமேஜயர், “ப்ராம்மணரே! முறைப்படி விஸ்தாரமாக நடந்த மிக்க ஆச்சர்யகரமான இந்தக்குமாரருடைய அபிஷேகத்தை நான் உள்ளபடி கேட்டேன். தபோதனரே! இதைக்கேட்டமையால், என்னைப் பரிசுத்தமாக அறிகிறேன். எனக்கு ரோமங்கள் சிலிர்க்கின்றன. என்னுடையமனமும் தெளிவாக இருக்கிறது. குமாரருடைய அபிஷேகத்தையும் அவ்வாறே கைக்யர்களுடைய வதத்தையுங்கேட்டு, மீண்டும் எனக்கு அதிகமான பிரீதியும் சுகாகலமும் உண்டாகின்றன. மஹாபிராஜ்ஞரே! முற்காலத்தில் இந்தகீர்த்தத்தில் வருணன் ஜலங்களுக்குப்பதியாகத் தேவர்களால் எவ்வாறு அபிஷேகஞ்செய்யப்பட்டான்? அதனை எனக்குச் சொல்லும். சிறந்தவரே! நீர் ஸமர்த்தராக இருக்கிறீர்” என்று வினவ, வைசம்பாயனர் சொல்லலானார்.

“அரசரே! முற்காலத்தில் இந்த ஆச்சர்யம் நடந்தவிதத்தைக்கேளும். மன்னரே! ஆதிகாலத்தில் கிருதயுகமானது முறைப்படி நடந்துவரும்பொழுது எல்லாத் தேவதைகளும் ஸமீபத்தில் வந்து வருணனைப்பார்த்து இந்தவசனத்தை உரைக்கலானார்கள். ‘பகவானே! எங்களைத் தேவராஜனான இந்திரன் எப்பொழுதும் பயங்களினின்று காப்பாற்றுவதுபோலவே எல்லாநதிகளுக்கும் நாதனை நீயும் காப்பாயாக. தேவனே! மகாங்களுக்கு ஆலயமான ஸமுத்திரத்தில் எப்பொழுதும் உனக்கு வாஸம் உண்டாகட்டும். நதிகளுக்குப்பதியான இந்த ஸமுத்திரமானது உன்னுடையவசத்தில் இருக்கப்போகிறது. சந்திரனோடு கூடவே உனக்குக் குறைவும் அபிஷேகநீதியும் உண்டாகப்போகின்றன’ என்றனர். வருணன் அந்தந்த தேவர்களைப்பார்த்து, ‘அப்படியே ஆக’ என்று சொன்னான். பிறகு, தேவர்களெல்லாரும் ஸாக்ஷத்தை ஆலயமாக்கொண்ட வருணனை வந்தடைந்து சரஸ்வதியரத்தினால் சுண்டறியப்பட்டமுறையினால் ஜலாநிபதியாகச் செய்தார்கள். பிறகு, ஜலஜந்துங்களுக்குப்பதியான வருணனைத் தேவர்கள் அபிஷேகஞ்செய்து ஜலேசுவரனான அவனைப் பூஜித்துத் தங்கள் ஸ்தானங்க


ளையே அடைந்தார்கள். மிக்கதீர்த்தியையுடைய வருணனும் பிறகு தேவர்களால் அபிஷேகஞ்செய்யப்பட்டவனாகி நதிகளையும் ஸமுத்திரங்களையும் நகங்களையும் கடாசங்களையும், இந்திரன் தேவர்களைப் பாதுகாப்பதுபோல முறையுடன் பாதுகாத்தான். தோஷமற்றவரே! அரசரே! பிறகு, பிரலம்பனைக் கொன்றவரும் பேரறிவாளருமான பலராமர் அந்தத்தீர்த்தத்திலும் ஸ்நானம்செய்து, தனத்தைக்கொடுத்து, பிறகு, எந்தவிடத்தில் அக்ரியானவன் வன்னிமரத்தின் மத்தியில் ஒளிந்து காணப்படாமலிருந்தானே, முற்காலத்தில் லோகாலோகபர்வதத்துக்கு அழிவுண்டான ஸமயத்தில் தேவர்கள் எந்த இடத்தில் எல்லாஉலகங்களுக்கும் பிதாமஹரான பிரம்மதேவரை அடைந்து, 'அக்னிபகவான் ஒளிந்துவிட்டான். காரணத்தை நாங்கள் அறியோம். பிரபுவே! எல்லாப்பிராணிகளுக்கும் ஸூயமுண்டாகிவிட்டது. அக்னியை உண்டு பண்ணிக்கொடும்' என்று வேண்டினார்களோ அந்த அக்னிதீர்த்தம் சென்றார்" என்றார்.

ஜனமேஜயர், "உலகங்களை ரக்ஷிப்பவனான அக்னிபகவான் யாது காரணம்பற்றி ஒளிந்தான்? தேவர்களால் எவ்வாறு அறியப்பட்டான்? அவற்றை உள்ளபடி எனக்குச் சொல்லீராக" என்று வினவ, வைசம்பாயனர் சொல்லலானார். "பிரதாபசாலியான அக்னிபகவான் ப்ருகுவினுடைய சாபத்தினின்று மிக்கபயமடைந்து பிறகு வன்னிமரத்தின் நடுவிடத்துக்குச் சென்று தெரியாமல் மறைந்துவிட்டான். அப்பொழுது, அக்னி நஷ்டமாய்ப்போனவுடன் இந்திரனுடன்கூடின தேவர்களனைவர்களும் மிக்கதுன்பமுற்றவர்களாகிக் காணாமற்போன அக்னியைத்தேடினார்கள். பிறகு, அக்னிதீர்த்தத்தை அடைந்து அந்தத்தீர்த்தத்தில் வன்னிமரத்தின் நடுவில் நிலைபெற்று முறைப்படிவலிக்கின்ற அக்னியைக்கண்டார்கள். புருஷஸ்ரேஷ்டரே! பிருகஸ்பதியை முதன்மையாகக் கொண்டவர்களும் இந்திரனுடன்கூடினவர்களுமான தேவர்களெல்லாரும் அந்த அக்னியை அடைந்து மகிழ்ச்சியுள்ளவர்களானார்கள். மஹாபாக்யமுள்ளவரே! தேவர்கள் மீண்டும் வந்தபடியே போனார்கள். பிரம்மவாதியான பிருகுமஹரிஷியினுடைய சாபத்தால் அந்த அக்னி அவர் சொற்படி ஸர்வபக்ஷகனானான். புத்திசாலியான அக்னிபகவான் அந்தத்தீர்த்தத்தில் ஸ்நானம்செய்து பிரம்மணசாபத்தினின்று விடுபட்டான். அரசரே! பிறகு, பிரபுவான பிரம்மதேவர் முற்காலத்தில் தேவர்களுடன் அந்தத்தீர்த்தத்தில் ஸ்நானம்செய்து முறைப்படி தேவதைகளுக்கு அவ்வாறாக அன்னங்களைப் படைத்தார். மன்னரே! (பலராமர்) அந்தத்தீர்த்தத்தில் ஸ்நானம்செய்து

பற்பல தனங்களைக்கொடுத்து எந்தத்தீர்த்தத்தில் பெருந்தவம்புரிந்து பிரபுவான குபேரன் தனாத்யக்ஷணாகஇருக்கும் பதவியைப் பெற்றானே அந்தக்கொளபேரதீர்த்தத்தைக் குறித்துச் சென்றார். மனிதர்களுட்கிறந்தவரே ! வேந்தரே ! அந்தத்தீர்த்தத்தில் வலித்துக்கொண்டிருக்கும்பொழுதே அந்த ஐலிலினத் தனங்களும் நிதிகளும் வந்து அடைந்தன. கலப்பையை ஆயுதமாகக்கொண்ட பலராமர் அந்தத்தீர்த்தத்தை அடைந்து ஸ்நானம்செய்து முறைப்படி ப்ராம் மணர்களுக்குத் தனத்தைக் கொடுத்தார். அவ்விடத்தில் அந்த ஸ்தானமானது குபேரனைச் சேர்ந்த உத்தமமான பூந்தோட்டத்தில் காணப்படுகிறது. தோள்வலிமைமிக்கவரே ! முற்காலத்தில் மஹாத்மாவும் யக்ஷராஜனுமான குபேரன் எந்தத்தீர்த்தத்தில் பெரும்தவம் செய்தானே, மிகுதியான வரங்களையும் பெற்றானே, தனாதிபதியான அவன் எந்தத்தீர்த்தத்தில் தனாதிபத்யத்தையும் அளவுகடந்த பராக்ரமமுள்ள ருத்ரரோடு நட்பையும் தேவத்தன்மையையும் லோகபாலனாயிருக்கும் நிலைமையையும் நளகூபரனென்கிற புத்திரனையும் விரைவாக அடைந்தானே, எந்தத்தீர்த்தத்தில் அந்தக் குபேரனுக்கு ஹம்ஸங்களுடன்கூடியதும் மனோவேகம்போன்ற வேகமுள்ளதும் தேவ ஸம்பந்தம்பெற்றதுமான சிறந்த புஷ்பகவிமானமும் ராக்ஷஸர்களுக்குத் தலைவனாயிருக்கும்தன்மையும் கொடுக்கப்பட்டனவோ அந்தத் தீர்த்தத்திலேயே தேவகணங்கள் வந்து குபேரனை அபிஷேகஞ்செய்தன. அரசரே ! வெண்ணிறமுள்ள சந்தனத்தைத் தரித்துருக்கின்ற பலராமர், அந்தத் தீர்த்தத்தில் ஸ்நானம்செய்து கொடுக்கத்தக்க மிகுதியான வஸ்துக்களையும் கொடுத்து எல்லாப்பிராணிகளாலும் அடையப்பட்டதும் எல்லா ருதுக்களுடனும்சேர்ந்த வனங்களுடன்கூடியதும் எப்பொழுதும் புஷ்பங்களும் பழங்களும் நிரம்பியதும் மங்களகரமாயிருப்பதுமான பதரபாசனமென்கிற உத்தமதீர்த்தத்தை விரைவுடன் அடைந்தார்.

நாற்பத்தோன்பதாவது அத்யாயம்.

ஹ ர த ப் ர வே ச பர் வ ம். (தோடர்ச்சீ.)



(பலராமர் பதரபாசனதீர்த்தத்தீர்த்துப் போனதும்,
ஸ்ருதாவதி அருந்ததி இவர்களுடைய மகிமையும்.)

பிரபுவே ! எந்தத்தீர்த்தத்தில் புவியில் ரூபத்தினால் ஒப்பில் லாதவளான சுருதாவதி யென்கிற பரத்வாஜருடையபெண் கன்னிகை யாயிருந்துகொண்டு விரதத்தை மேற்கொண்டவளாகிப் பிரம்ம நிஷ்டையில் நிலைபெற்றிருந்தாளோ தபஸ்விகளாலும் வித்தர்களா லும் அடையப்பட்டிருந்த அந்தப் பதரபாசனமென்கிற உத்தமதீர்த் தத்தைப் பலராமர் அடைந்தார். அந்தப்பெண், 'எனக்குத் தேவ ராஜன் பர்த்தாவாகவேண்டும்' என்று நிச்சயித்துப் பலநியமங்க ளோடு அதிக உக்ரமாகத்தவம்புரிந்தாள். குருவம்சத்திலுதித்தவர்க ளுள் சிறந்தவரே ! ஸ்திரீகளால் எவ்விதத்தினாலும் அனுஷ்டிக்க முடியாதவையும் பலபலவிதமானவையும் கடுமையாயுள்ளவையு மான நியமங்களை அனுஷ்டிக்கின்ற அந்த ஸ்ருதாவதிக்குப் பல ஆண்டுகள்சென்றன. பிரஜைகளுக்கு நாதரே ! தேவர்களுக்கு அநி பதியும் பிரபுவும் பாகனென்கிற அஸூரனைக்கொன்றவனுமான இந் திரன் அவருடைய அந்த ஒழுக்கத்தினாலும் தவத்தினாலும் சிறந்த பக்தியினாலும் மகிழ்ச்சியடைந்து மஹாத்மாவும் பிரம்மரிஷியுமான வலிஷ்டருடைய ரூபத்தை எடுத்துக்கொண்டு அவருடைய ஆஸ்ர மத்துக்கு வந்தான் பாரதரே ! அந்தஸ்ருதாவதி உக்கிரமானதவத்தை யுடையவரும் தவம்புரிபவர்களுள் சிறந்தவருமான அந்த வலிஷ்ட ரைக்கண்டு முனிகளால் கண்டறியப்பட்ட ஆசாரங்களால் பூஜித் தாள். நியமங்களை அறிந்தவளும் மங்களகரியும் இன்சொற் சொல்லு பவளுமான அந்தப்பெண், 'பகவானே ! ரிஷிகளுள் சிறந்தவரே ! பிரபுவே ! என்ன கட்டளையிடுகிறீர் ? நல்ல விரதமுள்ளவரே ! இப் பொழுது என் சக்திக்குத்தக்கபடி எல்லாவற்றையும் உமக்குக் கொ டிப்பேன். இந்திரனிடத்திலுள்ள பக்தியினால் என்னுடைய கையை உமக்கு எவ்விதத்தினாலும் கொடுக்கமாட்டேன். தபோதனரே ! மூவுலகங்களுக்கும் ஈசுவரான இந்திரன் என்னால் விரதங்களாலும் நியமங்களாலும் தவத்தினாலும் ஸந்தோஷப்படுத்தத்தக்கவன்' என் றாள். பாரதரே ! இவ்வண்ணம் உரைக்கக் கேட்டவனும் மகிமை யுடையவனும் தேவனுமான மஹேந்திரன் அவனைப்பார்த்துச் சிரித்

கின்றவன்போலவும் நியமத்தை அறிந்து ஸமாதானம் செய்கின்றவன் போலவும், 'நல்ல விரதத்தையுடையவளே! உக்கிரமான தவத்தைச் செய்கிராய். என்னால் அறியப்பட்டாய். கல்யாணி! சிறந்தமுகமுள்ளவளே! உன் உள்ளத்திலுள்ள இந்த முயற்சியானது எதற்காகவே அஃதனைத்தும் அவ்வாறே நேரும். தவத்தினால் எல்லாம் அடையப் படுகின்றன. (உன் விருப்பமும்) அப்படியே ஆகும். மங்களகரமான முகமுள்ளவளே! தேவர்களுடைய திவ்ய ஸ்தானங்கள் எவைகளுண்டோ அவைகளும் தவத்தினால் அடையத்தக்கன. பெரிய ஸுகமானது தவத்தை மூலமாகக்கொண்டது. இவ்விதம் நிச்சயத்தைச் செய்து கோரமான தவத்தைச் செய்து மனிதர்கள் சரீரத்தை விட்டுத் தேவத்தன்மையை அடைகிறார்கள். கல்யாணி! என்னுடைய ஒரு வார்த்தையைக் கேள். மங்களகரி! நல்ல விரதத்தையுடையவளே! இந்த ஐந்து இலந்தைப்பழங்களையும் பக்குவஞ்செய்' என்று சொல்லி விட்டு மகிமையுடையவனும் பலனென்கிற அஸுரனைக் கொன்றவனுமான மஹேந்திரன் மங்களகரியான அந்தப்பெண்ணிடம் சொல்லிக்கொண்டு சென்றான். அவன், பிறகு, ஜபிக்கத்தக்க மந்திரத்தை ஜபித்தான். அதினால் அந்த ஆஸ்ரமத்திற்கு ஸமீபத்தில் உத்தமமான தீர்த்தம் உண்டாயிற்று. மஹாராஜரே! அந்த இந்திரன் எந்த இடத்தில் ஜபிக்கத்தக்க மந்திரத்தை ஜபித்தானோ அந்த இடத்தில் இந்திர தீர்த்தமென்று மூவுலகங்களிலும் பிரவித்திபெற்ற அப்படிப்பட்ட தீர்த்தம் உண்டாயிற்று. பாகனென்கிற அஸுரனைக் கொன்றவனும் தேவர்களுக்கெல்லாம் அரசனுமான அந்த இந்திரபகவான் அதை அறிவதென்பொருட்டு இலந்தைப்பழங்களைப் பக்குவமாகாமலிருக்கும் படி செய்தான். வேந்தரே! ராஜஸ்ரேஷ்டரே! பிறகு, பெரிய விரதமுள்ள அந்தப்பெண் மிக்க தவமுள்ளவளாகவும் மௌனவிரதமுள்ளவளாகவும் ஸ்ரமமில்லாதவளாகவும், பக்குவம்செய்வதிலேயே நோக்கமுள்ளவளாகவும் சுத்தவஸ்திரத்தைத் தரித்தவளாகவும் அந்த இலந்தைப் பழங்களை அக்னியின்மீது வைத்துப் பக்குவம்செய்ய ஆரம்பித்தாள். புருஷஸ்ரேஷ்டரே! பக்குவம்செய்வதிலேயே அந்தப் பெண்ணுக்கு நெடுநேரம் சென்றுவிட்டது. அந்தப் பழங்கள் பக்குவமாக்கப்படவில்லை. பசுவும் முடிந்துவிட்டது. அவளிடத்திலுள்ள விறகுகளின்குளியல் (முழுதும்) நெருப்பினால் எரிக்கப்பட்டது. அக்னி விறகில்லாமலிருக்கிறதைப் பார்த்து அந்தப் பெண், பிறகு, தன்சரீரத்தை எரிக்க ஆரம்பித்தாள். குற்றமற்றவரே! அழகிய தோற்றமுள்ள அந்தப் பெண், முதலில் இரண்டுகால்களையும்

நெருப்பில் வைத்து அவைகள் எரிய எரிய மறுபடியும் தள்ளிக்கொடுத்தாள். சிறந்தவரும் தாமரைமலரின் இதழ்போன்ற கண்ணுடையவளுமான அந்தப்பெண் காலெரிக்கப்படும் தருணத்திலும் மகரிஷிக் குப் பிரியத்தைச் செய்யவேண்டுமென்கிற எண்ணத்தினாலே துக்கத்தை ஆலோசிக்கவில்லை. அவளுக்கு மனவருத்தம் உண்டாகவில்லை. முகத்திலும் வேறுபாடு உண்டாகவேயில்லை. சரீரத்தை அக்னியினால் ஜ்வலிக்கும்படி செய்துகொண்டு தண்ணீரினடுவில் நிற்பதுபோல நின்றாள். பாரதரே ! அவளுக்கு அந்த இலந்தைப் பழத்தைச் சமைப்பதில் முயற்சி நிவிர்த்தியடையவில்லை. எவ்விதத்தினாலும் இலந்தைப்பழங்களைப் பக்குவம் செய்யவேண்டுமென்று அந்தக்கன்னிகை நிச்சயம்செய்துகொண்டாள். பாரதரே ! மங்களகரியான அந்தப்பெண் மஹரிஷியினுடைய அந்தவசனத்தை மனத்தில் வைத்துக்கொண்டே இலந்தைப்பழத்தைச் சமைத்துக்கொண்டிருந்தாள். அவைகளோ பக்குவம் செய்யப்படவில்லை. அக்னிபகவான் அவளுடைய இரண்டு கால்களையும் தானாக எரித்தான். அப்பொழுது அவளுக்குச் சிறிதும் மனவருத்தமுண்டாகவில்லை. பிறகு, த்ரிலோகநாதனான இந்திரன் அவளுடைய அச்செய்கையைக் கண்டு, பிறகு, அந்தக்கன்னிகைக்குத் தனது ரூபத்தைக் காண்பித்தான். தேவர்களுள் சிறந்தவனான இந்திரன் அதிகதிடமான விரதத்தையுடைய அந்தக்கன்னிகையைப்பார்த்து, 'கல்யாணி! உன்னுடைய பக்தியினாலும் தவத்தினாலும் நியமத்தினாலும் நான் பிரீதியுள்ளவனாகிறேன். மங்களகரி ! ஆதலால், உனக்கு எது இஷ்டமோ அது உண்டாகப்போகிறது. மஹாபாக்கியவதி ! தேகத்தைவிட்டு ஸ்வர்க்கத்தில் என்பக்கத்தில் வலிக்கப்போகிராய். நல்லபுருவமுள்ளவளே ! உன்னுடைய இந்த உத்தம தீர்த்தமானது எல்லாப் பாவங்களையும் போக்கக்கூடியதாகவும் பதரபாசனமென்று பெயர்பெற்றதாகவும் உலகத்தில் ஸ்திரமாக இருக்கப்போகிறது. பிரம்மரிஷிகளால் நான்கு பக்கங்களிலும் ஸ்நானஞ்செய்யப்பட்டதாகி மூவுலகங்களிலும் பிரவித்தி அடையப்போகிறது. மகா பாக்கியமுள்ளவளே ! மங்களகரமாகவும் தோஷமற்றதாகவுமிருக்கின்ற இந்த உத்தமதீர்த்தத்தில் அருந்ததியைவிட்டுவிட்டு ஸப்தரிஷிகள் ஹிமயபர்வதத்துக்குச் சென்றார்கள். பிறகு, மகாபாக்யமுள்ளவர்களான அந்த ரிஷிகள் அவ்விடம் சென்று மிக்க கடுமையான விரதத்துடன் வலித்துவந்தார்கள். அவர்கள் ஆகாரத்துக்காகப் பழங்களையும் கிழங்குகளையும் கொண்டுவரப்போனார்களாம். அவர்கள் ஜீவனத்தை உத்தேசித்து அந்த ஹிமா

சலத்தைச்சார்ந்த வனத்தில் வலித்துவருகையில் பன்னிரண்டு வருஷகாலம் தொடர்ச்சியாக மழையில்லாமை வந்துவிட்டது. அந்தத் தபஸ்விகள் அந்த இடத்தில் ஆஸ்ரமத்தைக்கட்டிக்கொண்டு வலித்தார்கள். அப்போது கல்யாணியான அருந்ததியும் தவத்தில் நிலைபெற்றவளாக இருந்தாள். கடுமையான நியமத்தில் நிலைபெற்றவளான அருந்ததியைக்கண்டு, பிறகு, முக்கண்ணர் மிக்கபிரீதியுள்ளவராகி அப்பொழுது வரத்தைக்கொடுக்க வந்தார். பிறகு, மகாகீர்த்தி சாலியும் தேவருமான மஹாதேவர் பிராம்மணரூபத்தைவிடுத்து அவளிடம்வந்து, 'கல்யாணி! நான் பிஷையே விரும்புகிறேன்' என்று கூறினார். பிறகு, அழகிய காட்சியையுடையவளான அந்தப்பெண் அந்தப்பிராம்மணரைப் பார்த்து, 'பிராம்மணரே! அன்னஸமூகம் செலவாகிவிட்டது. இப்பொழுது இலந்தைப் பழங்களைச் சாப்பிடும்' என்று மறுமொழி கூறினாள். பிறகு, மஹாதேவர், 'நல்லவிரதத்தை யுடையவளே! இந்தப் பழங்களைப் பக்குவம்செய்' என்று சொன்னார். புகழுள்ளவளான அந்த அருந்ததி, இவ்வாறு சொல்லியதைக்கேட்டு 'பிராம்மணருக்குப் பிரியத்தைச் செய்யவேண்டும்' என்கிற எண்ணத்தினால் அந்த இலந்தைப் பழங்களை ஜ்வலிக்கின்ற அக்னியின் மீது வைத்துப் பசனம்செய்தாள். அவள் அப்பொழுது மனத்திற்கு இன்பமாயும் திவ்யமாயுமிருக்கின்ற புண்யகதைகளைக் கேட்டாள். பன்னிரண்டு வருஷகாலமாகத் தொடர்ந்துவந்த கோரமான அந்த மழையின்மையானது போய்விட்டது. ஆகாரஞ்செய்துகொள்ளாமல் பசனஞ்செய்பவளும் நல்லகதைகளைக் கேட்டுக்கொண்டிருப்பவளுமான அந்தஅருந்ததிக்கு மிக்கபயங்கரமான அந்தக்காலமானது ஒரு பகலுக்கு ஸமமாகச்சென்றது. பிறகு, ரிஷிகள் பழங்களை எடுத்துக் கொண்டு பர்வதத்தினின்று வந்தார்கள். பிறகு, அந்தப்பகவான் பிரீதியுள்ளவராகி அருந்ததியைப்பார்த்து, 'தர்மங்களை அறிந்தவளே! முன்போல் இந்தரிஷிகளைப் பின்பற்று. தர்மங்களை அறிந்தவளே! தவத்தினாலும் நியமத்தினாலும் உன் விஷயத்தில் பிரீதியுள்ளவனாகிறேன்' என்று சொன்னார். பிறகு, அவர் தம்முடையரூபத்தைக் காண்பித்தார். பிறகு, அந்தரிஷிகளுக்கு அப்பொழுது அவளுடைய பெரிதான சரித்திரத்தைச்சொன்னார். பிராம்மணர்களே! ஓர்மாசலத்தின்மேல் உங்களால் எந்தத் தவம்செய்யப்பட்டதோ அந்தத் தவமானது இவளால் செய்யப்பட்ட தவத்துக்கு ஈடாகாதென்பது என்னுடைய எண்ணம். இந்தத் தவப்பெண்ணினால் எவ்விதத்தினாலும் செய்யமுடியாத தவம் செய்யப்பட்டது. ஆகாரமில்லாமல் சமைக்கின்ற இவளால் பன்னிர

ண்டு வருஷங்கள் கழிக்கப்பட்டன' என்றார். பிறகு, பகவான் அந்த அருந்ததியைப்பார்த்து, 'கல்யாணி! நீ உள்ளத்தில் விரும்பியிருக்கிற வரத்தைப் பெற்றுக்கொள்' என்று சொன்னார். விசாலமான சிவந்த கண்களையுடையவளான அந்த அருந்ததி ஸப்தரிஷிஸபையில் தேவரைப்பார்த்து, 'பகவான் என்விஷயத்தில் பிரீதியுள்ளவராகியிருந்தால் இது அப்புத்திர்த்தமாகவேண்டும். இந்தத்திர்த்தமானது வித்தர்களுக்கும் தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் பிரீதிவிஷயமாகவும் பதரபாசனமென்கிற பெயருடன்கூடியதாகவும் இருக்கவேண்டும். தேவதேவேசரே! அவ்வாறே இந்தத்திர்த்தத்தில் மூன்று இரவு வலிப்பவன் சுசியாகிப் பன்னிரண்டுவர்ஷகாலம் உபவாஸமிருந்தவன் எந்தப்பலனை அடைவனோ அதை அடையக்கடவான்' என்று வேண்டினார். தேவரான ருத்திரர் புகழ்பெற்றவளான அந்த அருந்ததியைப்பார்த்து, 'அவ்வாறே ஆகட்டும்' என்று மறுமொழிகூறினார். பிறகு, ஸப்தரிஷிகளால் ஸ்தோத்திரஞ் செய்யப்பட்டவரான மஹேசுவரர் அப்பொழுது தம் உலகத்தைக்குறித்துச் சென்றார். ரிஷிகள் களைப்படையாதவளும் நிறம் மாறாமலிருப்பவளும் பசிதாகமில்லாதவளான அந்த அருந்ததியைக்கண்டு ஆச்சர்யத்தை அடைந்தார்கள்.


மஹாபாக்யமுள்ளவளே! என்னிமித்தமாகக் கடுமையான விரதத்தை அனுஷ்டித்தவளே! உன்னால் எவ்வாறு வித்தியடையப்பட்டதோ அவ்வாறாகவே பரிசுத்தமுள்ள அருந்ததியினால் உயர்ந்த வித்தியடையப்பட்டது. கல்யாணி! இந்தவிரதத்தில் உன்னால் ஒரு விசேஷம் செய்யப்பட்டதன்றோ? அப்படிப்பட்ட விரதத்தினால் மிக்கஸந்தோஷமடைந்தவனான நான் இப்பொழுது இந்தவரனைக் கொடுக்கிறேன். கல்யாணி! சிறந்தவளே! உனக்கு விசேஷமான வரத்தைக் கொடுக்கிறேன். கல்யாணி! மஹாத்மாவான ருத்திரரால் அந்த அருந்ததிக்கு எந்தவரம் கொடுக்கப்பட்டதோ அந்தவரத்தை உனக்கு நான் பிரபாவத்தினாலும் தேஜவினாலும் கொடுக்கிறேன். இந்தஸமயத்தில் மீண்டும் உத்தமமான ஒருவரத்தை, விதியை அனுஸரித்துச் சொல்லப்போகிறேன். எவன் மிக்க நியமமுள்ளவனாக இந்தத்திர்த்தத்தில் ஓர் இரவு வாஸம்செய்து ஸ்நானம்செய்வானோ அவன் தேகத்தை விட்ட பிறகு எவ்விதத்தினாலும் அடையமுடியாத உலகங்களை அடைவான்' என்று சொன்னார். பிறகு, மடுமையுள்ளவனும் தேவனும் ஆயிரம் கண்களையுடையவனும் பிரதாபசாலியுமான இந்திரன் புண்யவதியான சுருதாவதியைப் பார்த்து இவ்வண்ணம் உரைத்துவிட்டு மீண்டும் ஸ்வர்க்கம்சென்றான். அரசரே! பரதஸ்ரேஷ்டரே! வஜ்ரதான

இந்திரன் போனவுடன், புண்யகந்தமுள்ள திவ்யபுஷ்பங்களுடைய வர்ஷமானது அங்கே வீழ்ந்தது. மன்னரே ! அந்தஸமயத்தில் பேரொலியுடன் தேவதுந்துபிகளும் முழுங்கின.பரிசுத்தமானதும் புண்யகந்தத்துடன் கூடியதுமான காற்றும் வீசியது. தர்மந்தவறாதவரே ! மங்களகரியான சுருதாவதியானவள் தேகத்தைவிட்டு இந்திரனுக்குப் பார்யையாக இருத்தலைப்பெற்றாள். உக்கிரமான தவத்தினால் அவளை அடைந்து அவனோடு ரமித்தாள்” என்றார்.

ஜனமேஜயர், “பகவானே ! எவள் அவளுக்குத் தாய்? மங்களகரியான அந்தப்பெண் எங்கே வளர்ந்தாள்? பிராம்மணரே ! யான்கேட்க விரும்புகிறேன். எனக்கு அதிகமான குதுஹலமிருக்கிறதன்றோ?” என்று வினவ, வைசம்பாயனர் சொல்லலானார். “எதிரில்வருகின்றவளும் விசாலமான கண்களையுடையவளுமான க்ருதாசிஎன்கிற அப்ஸரஸ்திரீயைக் கண்டு மஹாத்மாவும் பிரம்மரிஷியுமானபரத்வாஜருடைய ரேதஸானது வெளியில் வந்துவிட்டது. ஜபம்செய்கிறவர்களுள் சிறந்தவரான அந்தப்பரத்வாஜர், அந்தவீர்யத்தைக் கையினால் ஏந்தினார். அது (கையினின்றும்) அப்பொழுது ஓர் இலையில் விழுந்தது. அதில் அந்தப்பெண் உண்டானாள். தவத்தைத் தனமாகக்கொண்டவரும் மஹரிஷியும் தர்மாத்மாவுமான அந்தப்பரத்வாஜர் அந்தப்பெண்ணுக்கு ஜாதகர்மமுதலான எல்லாக்காரியத்தையும் செய்து தேவரிஷிகணங்களின்ஸடையில் சுருதாவதிஎன்று அந்தப்பெண்ணுக்குப் பெயரையும்இட்டுத் தமது ஆஸ்ரமத்தில் அவளை வைத்துவிட்டு இமயமலையிலுள்ள வனத்தைஅடைந்தார். மகானுபாவரும்விருஷ்ணிகளுள் சிறந்தவருமான பலராமர் நன்றாக அடக்கப்பட்ட மனத்தையுடையவராகி அந்தத்தீர்த்தத்திலும் ஸ்நானம்செய்து மகாப்பிராம்மணர்களுக்குத் தனங்களையும்கொடுத்து அப்பொழுது இந்திரதீர்த்தஞ் சென்றார்.

ஐம்பதாவது அத்யாயம்.

ஹ ர த ப் ர லே வ ச ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(பலராமர் இந்திரதீர்த்தமுதலான தீர்த்தங்களுக்குச் சென்றதும், அவற்றின் மகிமையும்.)

யாதவர்களுள் சிறந்தவரும் பலசாலியுமான பலராமர், பிறகு, இந்திரதீர்த்தத்தை அடைந்து முறைப்படி ஸ்நானம்செய்து பிராம்மணர்களுக்குத் தனங்களையும் ரத்னங்களையும் கொடுத்தார். அந்த

இடத்தில் தேவராஜன் அநேக யாகங்களைச் செய்தான். தேவராஜன் பிருகஸ்பதிக்கு மிகுதியான தனத்தையும் கொடுத்தான். அந்த இந்திரன் அந்த இடத்தில் தடையற்றவைகளும் புஷ்டியுள்ளவைகளும் பற்பல தக்ஷிணைகளுடன் கூடியவைகளுமான எல்லாயாகங்களையும் சாஸ்திரத்தில் சொல்லியபடி வேதங்களில் கரைகண்டவர்களான பிராம்மணர்களால் செய்தான். பரதஸ்ரேஷ்டரே! மிக்ககாந்தியுடையவனான இந்திரன் அந்த யாகங்களை முறைப்படி நூறு தடவை நிறைவேற்றினான்; அதனால், சதக்ரது எனப் பிரஸித்திபெற்றான். மங்களகரமாகவும் புண்யமாகவும் சாஸ்வதமாகவுமிருக்கிற அந்தத்தீர்த்தமானது அந்த இந்திரனுடைய பெயரால் இந்திரதீர்த்தமெனப் பிரஸித்திபெற்றதும் எல்லாப்பாவங்களினின்றும் விடுவிக்கின்ற துமாயிற்று. உலக்கையை ஆயுதமாகக் கொண்ட பலராமர் அந்தத்தீர்த்தத்திலும் விதிப்படி ஸ்நானஞ்செய்து பானங்களாலும் வஸ்திரங்களாலும் போஜனங்களாலும் பிராம்மணர்களைப் பூஜித்து அவ்விடத்தினின்றும் மங்களகரமானராமதீர்த்தமென்கிற உத்தமதீர்த்தத்தை அடைந்தார். ஜனமேஜயரே! எந்த இடத்தில் மகாபாக்கியசாலியும் மிக்க தவமுடையவருமான பரசுராமர் பூமியில் அடிக்கடி ஷுத்திரியபுங்கவர்களை அழித்து ரிஷிஸ்ரேஷ்டரும் உபாத்தியாயருமான காஸ்யபரை முன்னிட்டு வாஜபேயத்தினாலும் நூறு அஸ்வமேதங்களாலும் தேவர்களைப் பூஜித்து ஸமுத்திரம்குழந்த பூமியைத் தக்ஷிணையாகக் கொடுத்தாரோ அந்த இடத்தில் கலப்பையை ஆயுதமாகக் கொண்ட பலராமர், பிராம்மணர்களுக்குத் தனத்தைக் கொடுத்து முறைப்படி ஸ்நானஞ்செய்து, பிராம்மணர்களைப் பூஜித்துப் புண்யதீர்த்தத்துடன் கூடிய மங்களகரமான தேசத்தில் தனத்தைக் கொடுத்து ரிஷிகளையும் அபிவாதனம் செய்தார். பிறகு, எந்த இடத்தில் ஜலாதி தேவதையான வருணன் முற்காலத்தில் ராஜஸூயத்தைச் செய்வதற்காக ரிஷிகளை வரவழைத்தானோ, மஹாபாக்கியமுள்ளவனும் வெண்ணிறமுள்ளவனும் சத்துருவீரர்களை நாசஞ்செய்பவனுமான அவன் எந்த இடத்தில் நடந்த யுத்தத்தில் தைத்யர்களையும் மனுஷ்யர்களையும் தானவர்களையும் கந்தர்வர்களையும் அரக்கர்களையும் ஜயித்துக் கீர்த்திபெற்றானோ அந்த யமுனாதீர்த்தத்தை அடைந்தார். அந்த உத்தமமான யாகமானது நடந்து நிறைவேறினவுடன், தேவர்களுக்கும் தானவர்களுக்கும் த்ரிலோகபயங்கரமான யுத்தம் உண்டாயிற்று. ஜனமேஜயரே யாகங்களுள் சிறந்ததான ராஜஸூயமானது முடிந்தவுடனே ஷுத்திரியர்களுக்கு மஹாகோரமான நாசம் நேர்ந்தது. ராஜஸ்ரேஷ்டரே!

கலப்பையை ஆயுதமாகக்கொண்டவரும் வனமாலையை அணிந்தவரும் தாமரைமலர்போன்ற கண்களையுடையவருமான அந்த மாதவர் அப்பொழுது மங்களகரமான அந்த உத்தம தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து, பிராம்மணர்களுக்குத் தனத்தைக்கொடுத்து, பிறகு ஸந்தோஷமுள்ளவராகவும் பிராம்மணர்களால் ஸ்தோத்திரம் செய்யப்பட்டவராகவும் அந்தத்தீர்த்தத்தினின்று ஸூர்யபகவான் எந்த இடத்தில் யாகம்செய்து ஜ்யோதிஸையும் ஜ்யோதிகளுக்கு அதிபதியாயிருக்கும் தன்மையையும் பிரபாவத்தையும் பெற்றானே, அந்த ஆதித்யதீர்த்தத்தை அடைந்தார். அரசரே! அந்தநதியின் கரையில் இந்திரனுடன் கூடின எல்லாத் தேவர்களும் மருத்துக்களுடன் கூடின விஸ்வேதேவர்களும் கந்தர்வர்களும் அப்ஸரசுகளும் கிருஷ்ணத்வைபாயனரும் ஈகரும் மதுஸூதனரான கோவிந்தரும் யக்ஷர்களும் ராக்ஷஸர்களும் பிசாசங்களும் வித்திபெற்றனர். மங்களகரமாகவும் பாவனமாகவுயிருக்கின்ற அந்தஸரஸ்வதிநதியின் தீர்த்தத்தில் இவர்களும் இன்னும் மற்ற அனேகர்களும் ஆயிரமாயிரமாக யோகத்தினால் வித்திபெற்றார்கள். பரதஸ்ரேஷ்டரே! முற்காலத்தில் விஷ்ணுவானவர் மது கைடபன் என்கிற இரண்டு அஸுரர்களையும் கொன்று அந்த உத்தமமான தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து யோகத்தையும் உத்தமமான வித்தியையும் பெற்றார். பாரதரே! தர்மாவான த்வைபாயனரும் அந்தத்தீர்த்தத்திலேயே ஸ்நானஞ்செய்து உத்தமமான யோகத்தையும் உத்தமமான வித்தியையும் பெற்றார். மிக்க தவமுடையவரான அவிதரானதேவலரும் அதேதீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து உத்தமமான யோகத்தை அனுஷ்டித்து யோக வித்தியைப் பெற்றார்.

ஐம்பத்தோராவது அத்யாயம்.

ஹ் ர த ப் ர வே ச ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(தேவலர் ஐஜக்ஷவ்யர் இவர்களின் சரித்திரமும் பலராமர் ஸோம தீர்த்தத்திற்குச் சென்றதும்.)

தர்மாத்மாவும் தவத்தையே தனமாகக்கொண்டவருமான அவிதரானதேவலரும் முற்காலத்தில் கிருஹஸ்ததர்மத்தை அடைந்து அந்தத்தீர்த்தத்திலேயே வவித்துவந்தார். மகாராஜரே! தேவலரிஷி, தர்மத்திலேயே நித்யம் நிலைபெற்றவரும் சத்தரும் பொறிகளை அடக்கினவரும் யஜ்ஞம் செய்தலேயே ஸ்வபாவமாகக் கொண்டவரும் மிக்க தவமுள்ள

வரும்எல்லாஜந்துக்களிமும்செய்கையினாலும்உள்ளத்தினாலும் வாக்கினாலும்ஸமமாயிருப்பவரும் கோபமில்லாதவரும் புகழ்ச்சியையும்இகழ்ச்சியையும் ஸமமாக எண்ணுகின்றவரும் விருப்புவெறுப்புக்களில் ஒத்திருப்பவரும் யமன்போல ஸமமாகப்பார்ப்பவரும் பொன்னிலும் மண்ணிலும் ஸமதிருஷ்டியுள்ளவரும் மிக்கஞானமுள்ளவரும்பிரம்மசரியத்தில் எப்பொழுதும் பற்றுள்ளவரும் எப்பொழுதும் தர்மத்தையே பிரதானமாகவுடையவருமாயிருந்துகொண்டு தேவர்களையும் பிராம்மணர்களையும் அத்திகளையும் நித்யம் பூஜித்துவந்தார். மஹாபாக்கிய முள்ளவரே ! அரசரே ! பிறகு, சிறந்தபுத்தியுள்ளவரும் மனனம் செய்பவரும் மிக்ககாந்தியுள்ளவருமான ஜைகீஷ்வயரென்கிற பிஷுபுகரும் அவ்விடம்வந்து யோகத்தை அடைந்து அந்தத்தீர்த்தத்தில் நியமத்துடனிருந்துகொண்டு தேவலருடைய ஆஸ்ரமத்தில்வலித்துவந்தார். மஹாராஜரே ! யோகத்தில் எப்பொழுதும் நிலைபெற்றவரும் மஹாதபஸ்வியுமான ஜைகீஷ்வயர் வலித்திஅடைந்தார். அவ்விடத்தில் வலிக்கின்ற அந்த ஜைகீஷ்வயமஹாமுனிவரைத் தேவலர் பார்த்துக்கொண்டே (அவரைஉபசரிப்பதாகிய) தர்மத்தைச் செய்யாமலிருந்தார். மஹாராஜரே ! அவ்விருவருக்கும் இவ்விதமாகவே வெகுகாலம்சென்றுவிட்டது. ஜனமேஜயரே ! புத்திமானும்ஸந்யாஸியுமான அந்தஜைகீஷ்வயமுனிவர், பிறகு, ஆகாரகாலத்தில்தனித்திருக்கின்ற அந்தத்தேவலரைக் கண்டார். தர்மங்களையறிந்தவரான அந்த ஜைகீஷ்வயர் பிஷுபாகாலத்தில் தேவலருகில்வந்தார். அந்தத்தேவலர் ஸந்யாஸிவடிவத்துடன் வந்திருக்கின்ற அந்தமஹாமுனிவரைக் கண்டு அதிக கௌரவத்தையும் அவ்வாறே அதிகப் பிரீதியையும் பாராட்டினார். பாரதரே ! தேவலரோ மனத்தை அடக்கினவராகி ரிஷிகளால் சொல்லப்பட்டவிதிப்படியும் தம்சக்திக்கேற்றபடியும் அனேக வருஷகாலம் பூஜித்தார். அரசரே ! ஒருஸமயத்தில் மஹாகாந்தியுள்ளவரான ஜைகீஷ்வயமுனிவரைக்கண்டு, 'பூஜிக்கின்ற எனக்கு அனேக வருஷங்கள் சென்றுவிட்டன. இந்த ஸந்யாஸியானவர் ஆலஸ்ய முள்ளவராயிருந்துகொண்டு ஒன்றையும் பேசவில்லை' என்று மஹாத்மாவான அந்தத்தேவலருக்கு மிக்கபெரியகவலை உண்டாயிற்று. ஸ்ரீமானான அந்தத்தேவலர் இவ்வாறுஎண்ணிக்கொண்டே கலசத்தை எடுத்துக்கொண்டு ஆகாசமார்க்கமாகப் பெருங்கடலைக்குறித்துச் சென்றார். பாரதரே ! தர்மாத்மாவான அந்தத்தேவலர் நதிகளுக்குப் பதியாகவிருக்கிற சமுத்திரத்தைக்குறித்துப்போனவுடன், அவ்விடத்தில் முந்தியேவந்திருக்கின்ற ஜைகீஷ்வயரைக்கண்டார். பிறகு,

அமிதமான ஒளிபொருந்திய அந்தத் தேவலமகரிஷி ஆச்சர்யத்துடன் 'எவ்வாறு இந்தத்துறவியானவர் வந்து ஸமுத்திரத்தில் ஸ்நானமும் செய்தார்!' என்று சிந்திக்கலானார். அந்த அவிதமஹரிஷி அப் பொழுது இவ்வாறு சிந்தித்துக்கொண்டு ஸமுத்திரத்தில் விதிப்படி ஸ்நானம்செய்து சுசியாயிருந்துகொண்டு ஜபிக்கத்தக்கதை ஜபித்தார். ஜனமேஜயரே! ஸ்ரீமானுனதேவலமஹரிஷி மந்திரஜபங்களைச் செய்து நித்தியக்கடன்களை முடித்துக்கொண்டு ஜலத்தினால் நிறைந்தகடத்தை எடுத்துக்கொண்டு ஆஸ்ரமத்தை அடைந்தார். பிறகு, அந்தத்தேவலமுனிவர், தம் ஆஸ்ரமத்தில் பிரவேசிக்கும் பொழுதே அந்த ஆஸ்ரமத்தில் வீற்றிருக்கின்ற ஜைகீஷ்வயரைக் கண்டார். ஜைகீஷ்வயர் இவரைப்பார்த்து எவ்விதத்தாலும் ஸம்பாஷிக்கவேயில்லை. மிக்கதவத்தையுடைய அந்த ஜைகீஷ்வயர் ஆஸ்ரமத்தில் கட்டைபோலிருந்துகொண்டு வாஸஞ்செய்தார். ஸமுத்திர தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்தவரும் ஸமுத்திரம்போன்றவரும் முந்தியே ஆஸ்ரமத்தில் பிரவேசித்தவருமான அந்த ஜைகீஷ்வயரை அந்தத் தேவலர் கண்டார். அரசரே! சிறந்த புத்தியுள்ளவரான அவிதரென்கிற தேவலர், ஜைகீஷ்வயருடைய யோகத்தினாலுண்டான தவத்தின் மகிமையைக்கண்டு சிந்திக்கலானார். ராஜேந்திரரே! அப் பொழுது முனிகளுள் சிறந்தவரான அந்தத்தேவலர், 'இவர் என்னால் ஸமுத்திரத்திலும் ஆஸ்ரமத்திலும் எவ்வாறு காணப்பட்டார்?' என்று ஆலோசித்தார். மன்னரே! மந்திரங்களில் கரை கடந்தவரான அந்தத் தேவலமுனிவர் இவ்வாறு ஆலோசித்துக்கொண்டே அப்பொழுது ஸந்யாஸியான ஜைகீஷ்வயருடைய மகிமையை அறிவதின்பொருட்டு அந்த ஆஸ்ரமத்தினின்று ஆகாயத்தில் எழுந்து சென்றார். அவர் ஆகாயத்தில் ஸஞ்சரிக்கின்றவர்களும் மனத்தை அடக்கியவர்களுமான வித்தர்களைக் கண்டார்; அந்த வித்தர்களால் பூஜிக்கப்படுகின்ற ஜைகீஷ்வயரையும் கண்டார். பிறகு, மிக்க பரபரப்புள்ளவரும் விடாமுயற்சியுள்ளவரும் திடமான விரதத்தையுடையவருமான அந்த அவிதரென்கிற தேவலர் ஸ்வர்க்கத்தை யடைந்திருக்கின்ற ஜைகீஷ்வயரைக்கண்டார். பிறகு, அந்தத்தேவலர் அந்த ஸ்வர்க்கத்தினின்று பித்ருலோகத்தைக் குறித்துச் செல்லுகின்றவரும் பித்ருலோகத்தினின்று யமலோகத்தைக் குறித்துச் செல்லுகின்றவரும் அந்த யமலோகத்தினின்று ஆதித்யலோகத்தைக் குறித்துச் செல்லுகின்றவரும் அந்த ஆதித்ய லோகத்தினின்று எழுந்து சந்திரலோகம் செல்லுகின்றவரும் நாற்பக்கத்திலும்

ஸ்தோத்திரஞ் செய்யப்பட்டவருமான ஜைகீஷ்வயரைக் கண்டார். அவர், ஒரே தேவதையினிடத்தில் நிச்சயஜ்ஞானமுள்ளவர்களாகத் தேவதையைப் பூஜிக்கின்றவர்களுக்குரிய மங்களகரமான லோகங்களைக்குறித்து எழுந்து செல்லுகின்ற அந்தத்துறவியைக் கண்டார். பிறகு, அக்னிஹோத்திரிகளுக்கு உரிய உலகங்களை அடைந்து அவைகளினின்றும் மேலே சென்றார். எந்தத்தபோதனர்கள் தர்சபௌர்ண மாஸங்களால் தேவர்களைப் பூஜிக்கின்றார்களோ அவர்களுடைய அவ்வுலகங்களிலும் அந்தப் புத்திமானான ஜைகீஷ்வயர் காணப்பட்டார். (தேவலர்) அவ்வுலகங்களினின்றும் பசயாகம்செய்கிறவர்களுக்குரிய லோகத்தைக்குறித்துச் செல்லுகின்றவரும் தோஷமற்றவரும் தேவர்களால் பூஜிக்கப்பட்டவருமான ஜைகீஷ்வயரைக் கண்டார். பிறகு, பல விதமான சாதூர்மாஸ்யங்களால் எந்தத்தபோதனர்கள் தேவர்களைப் பூஜிக்கின்றார்களோ அவர்களுடைய ஸ்தானமும் அடையப்பட்டது. அவ்வாறே, அக்னிஷ்டோமயாகஞ் செய்தவர்களுடைய ஸ்தானமும் அடையப்பட்டது. எந்தத்தபோதனர்கள் அக்னிஷ்டோமத்தினால் தேவர்களை ஆரதிக்கின்றார்களோ அவர்களுடைய ஸ்தானத்தையும் ஜைகீஷ்வயர் அடைந்திருப்பதைத் தேவலர் கண்டார். யாகங்களுள் சிறந்த வாஜபேயத்தையும் அவ்வாறே பகுஸுவர்ணகத்தையும் அனுஷ்டிக்கின்ற பேரறிவாளர்களுடைய உலகங்களிலும் (அவரைக்) கண்டார். எவர்கள் ராஜஸூயத்தினாலும் பெளண்டரீகத்தினாலும் தேவர்களை ஆரதிக்கின்றார்களோ அவர்களுடைய உலகங்களிலும் அந்தத்தேவலர் ஜைகீஷ்வயரைக் கண்டார். யாகங்களுள் சிறந்த அஸ்வமேதத்தையும் நரமேதத்தையும் செய்கின்ற நரஸ்ரேஷ்டர்களுடைய உலகங்களிலும் கண்டார். செய்யமுடியாததான ஸர்வமேதத்தையும் அவ்வாறே ஸௌத்ராமணியையும் எவர்கள் செய்கின்றார்களோ அவர்களுடைய உலகங்களிலும் அந்தத்தேவலர் ஜைகீஷ்வயரைக் கண்டார். அரசரே! துவாதசாகங்களாலும் பற்பல யாகங்களாலும் எவர்கள் தேவதைகளை ஆரதிக்கின்றார்களோ அவர்களுடைய உலகங்களில் அந்தத்தேவலர் ஜைகீஷ்வயரைக் கண்டார். மித்ரன், வருணன் இவர்களுடைய உலகங்களையும் அவ்வாறே ஆதித்யர்களுடைய உலகங்களையும் (அடைந்து) ஸாலோக்கியம் பெற்றிருக்கின்ற அந்த ஜைகீஷ்வயரைத் தேவலர் கண்டார். பிறகு, தேவலர், ருத்திரர்கள் வஸுக்கள் பிருகஸ்பதி இவர்களுக்குள்ள ஸ்தானங்களையும் தாண்டியிருக்கின்ற ஜைகீஷ்வயரைக் கண்டார். பிறகு, அவர், ஜைகீஷ்வயர் கோலோகத்திலேறி, பிரம்மஸத்ரம்

செய்தவர்களுக்குரிய லோகங்களைக் குறித்துச் செல்லுகின்றதைக் கண்டார். அந்தத் தேவலர் மிகச்சிறந்த மூவுலகங்களையும் கடந்து தம்தேஜஸினால் மேலே எழுந்து செல்லுகின்றவரும் பதிவிரதைகளுடைய உலகங்களைக் குறித்துச் செல்லுகின்றவருமான (அந்தப்) பிராம்மணரைக் கண்டார். பகைவர்களை அடக்குபவரே! பிறகு, தேவலர், (அந்த) லோகத்திலிருந்தவரும் மறைந்துபோனவரும் முனிவர்களுள் சிறந்தவருமான ஜைகீஷ்வயரை மறுபடியும் காணவில்லை. மஹாபாக்கியசாலியான அந்தத்தேவலர் ஜைகீஷ்வயருடைய பிரபாவத்தையும் நல்லவிரதத்தையும் ஒப்பற்றயோகவித்தியையும் ஆலோசித்தார். தீரரானதேவலர் அப்பொழுது அவ்வுலகங்களிலிருப்பவர்களும் மிக்க சிறப்புள்ளவர்களும் ப்ரம்மநிஷ்டர்களுமான வித்தர்களைநோக்கிப் பரிசுத்தராக அஞ்சலி செய்துகொண்டு, 'தபோதனர்களே! ஜைகீஷ்வயரை நான் காணவில்லை. அவரைப் பற்றிச் சொல்லுங்கள்; யான் இதைக் கேட்கவிரும்புகிறேன். எனக்கு அதிக ஆவலிருக்கிறதன்றோ?' என்று வினவினார். வித்தர்கள், 'துடமான விரதமுள்ளவரே! தேவலரே! உண்மையைச் சொல்லுகின்ற எங்களுடைய வார்த்தையைக் கேளும். ஜைகீஷ்வயர் குறைவற்றதும் சாஸ்வதமாயிருப்பதுமான பிரம்மலோகத்தை அடைந்துவிட்டார்' என்று சொன்னார்கள். பிரம்மசாரிகளான அந்த வித்தர்களுடைய வார்த்தையைக்கேட்டு அந்த அவிதரென்கிறதேவலர் விரைவாக மேலேஎழும்பிக் கீழேவிழுந்தார். பிறகு, அந்த வித்தர்கள் மறுபடியும் தேவலரைப்பார்த்து, 'தபோதனரே! தேவலரே! பிராம்மணரே! ஜைகீஷ்வயர் பிரம்மலோகத்தில் எந்தஸ்தானத்தை அடைந்தாரோ அதைஅடைவதற்கு உமக்குக் கதிகிடையாது' என்றனர். அந்த வித்தர்களுடைய அந்த வார்த்தையைக்கேட்டுத்தேவலர் மீண்டும் முன்போன எல்லா உலகங்களினின்றும் வரிசையாகக் கீழே இறங்கினார். அந்தத்தேவலர் பாவனமான தம்ஆஸ்ரமத்தைச் சூரியன்போல வந்தடைந்தார்; பிரவேசிக்கும்பொழுதே ஜைகீஷ்வயரையும் கண்டார். பிறகு, தேவலர் யோகத்தினாலுண்டானஜைகீஷ்வயருடைய தபோமகிமையைக்கண்டு தர்மத்துடன்கூடின புத்தியினால் ஆலோசித்தார். அரசரே! பிறகு, அந்தத்தேவலர் மஹாத்மாவும், மஹாமுனிவருமான ஜைகீஷ்வயருகில்சென்று பணிவுடன்வணங்கி, 'பகவானே! நான் மோக்ஷதர்மத்தை நன்கு அறிந்துகொள்ள விரும்புகிறேன்' என்று சொன்னார். அந்த ஜைகீஷ்வயர் தேவலருடைய அந்த வசனத்தைக்கேட்டுச் சாஸ்திரப்படி செய்யஇயல்வதும் இயலாததுமான

யோகத்தினுடைய உத்தமமான விதியை உபதேசித்தார். பிறகு, பெருந்தவமுள்ளவரான ஜைகீஷ்வயர் தேவலரை ஸன்யாஸத்தில் புத்தியைச்செலுத்தியிருப்பவராகக்கண்டு சாஸ்திரத்தில் சொல்லிய கர்மாவினால் இவருக்கு (துறவுக்குரிய) எல்லாக்கிரியைகளையும் செய்தார். ஸன்யாஸத்தில் நோக்கமுள்ள புத்தியையுடையவரான அந்தத் தேவலரைக்கண்டு, பிறகு, பிராணிகள் பித்ருக்களோடு சேர்ந்து, 'எவன் நமக்கு ஹவிர்ப்பாகங்களைக் கொடுப்பான்?' என்று கண்ணீர் விட்டன. தேவலரோ பத்துத்திக்குக்களிலும் பேசுகின்ற பிராணிகளுடைய அவ்வாறான தீனவசனத்தைக்கேட்டு ஸன்யாஸத்தை விடும் விஷயத்தில் மனவுறுதி கொண்டார். பாரதரே! பிறகு, பரிசுத்தமான பலமுலங்களும் புஷ்பங்களும் ஓஷதிகளும், 'அல்பனும் தூர்ப்புத்தியுள்ளவனுமான தேவலன் நிச்சயமாக மறுபடியும் நம்மை வெட்டப் போகிறான்; எல்லாப்பிராணிகளுக்கும் அபயத்தைக் கொடுத்த இவன், (தான் செய்வதைத்) தெரிந்துகொள்ளவில்லை' என்று ஆயிரமாயிரமாகப் பெருங்கூச்சலிட்டன. பிறகு, முனிஸ்ரேஷ்டரான தேவலர் 'இல்லறம் துறவறம் (இரண்டனுள்) எது நன்மையை விளைவிக்கக்கூடியதாகும்?' என்று மீண்டும் தம்புத்தியினால் ஆலோசித்தார். அரசருட் சிறந்தவரே! தேவலர் மனத்தினால் இவ்வாறு நிச்சயஞ்செய்து இல்லறத்தைவிட்டுத் துறவறத்தில் விருப்பம்வைத்தார். பாரதரே! இதுமுதலான விஷயங்களை நன்றாகஆலோசித்துத் தேவலர் நிச்சயத்துடன் சிறந்தவித்தியையும் சிறந்தயோகத்தையும் அடைந்தனர். பிறகு, பிருகஸ்பதியைமுதன்மையாகக்கொண்டதேவர்களும் தபஸ்விகளும் அருகில்வந்து அவருடைய தவத்தைப் புகழ்ந்தார்கள். பிறகு, ரிஷிகளுள்சிறந்த அப்படிப்பட்டநாரதர் தேவர்களைப் பார்த்து, 'அவிதரை ஆச்சர்யமடையச்செய்த அந்தஜைகீஷ்வயரிடத்தில் தவமில்லை' என்றுசொன்னார். இவ்வாறு சொல்லுகின்றவரும் கற்றறிந்தவருமான அந்தநாரதரை நோக்கி அந்தத்தேவர்கள் மஹரிஷியான ஜைகீஷ்வயரைப் புகழ்கின்றவர்களாகி, 'இது இப்படியன்று; பிரபாவத்தினால் மஹாத்மாவான ஜைகீஷ்வயருடைய தேஜஸ் தவம் யோகம் இவைகளுக்கு ஸமமானதும் இவைகளிலும் மேலானதும் யாதொன்றுமில்லை' என்று மறுமொழிகூறினார்கள். மஹாத்மாவான ஜைகீஷ்வயர் இவ்விதமான பிரபாவமுள்ளவர். அவிதரும் அவ்வாறே. மஹாத்மாக்களான அவ்விருவருக்கும் இது உத்தமஸ்தானமும் தீர்த்தமுமாயுள்ளது. பிறகு, மஹாத்மாவும் உத்தமமான கர்மங்களைச்செய்பவருமான பலராமர் அந்தத்தீர்த்தத்திலும் ஸ்நானஞ்செய்து, பிராம்

மணர்களுக்குத் தனத்தைக்கொடுத்துத் தர்மத்தையடைந்து மகிமை பொருந்தியதும் ஸோமனுடையதுமான சிறந்த தீர்த்தத்துக்குச் சென்றார்.

ஐம்பத்திரண்டாவது அத்யாயம்.

ஹ் ர த ப் ர வே ச ப ர் வ ம். (தோடர்ச்சீ.)



(தச்சீ, ஸர்ரஸ்வதர் இவர்களுடைய சரித்திரம்.)

பாரதரே ! எந்தஇடத்தில் சந்திரன், முடிவில் பெரிதான தார காஸூரயுத்தம் நேர்ந்ததாகிய ராஜஸூயத்தினால் தேவர்களைப் பூஜித் தானே அந்தத் தீர்த்தத்திலும், தைர்யமுள்ள பலராமர் ஸ்நானஞ் செய்து தானங்களைக்கொடுத்துத் தர்மசிந்தையுள்ளவராகி, முற் காலத்தில் பன்னிரண்டு வருஷம் மழையில்லாமை நேர்ந்திருக்கும் போது ஸாரஸ்வதமுனிவர் உத்தமப்பிராம்மணர்களுக்கு எந்தஇடத் தில் வேதங்களை அத்யயனம் செய்வித்தாரோ அந்த ஸாரஸ்வதமுனி வருடைய தீர்த்தத்தை அடைந்தார்” என்றார்.

ஜனமேஜயர், “முற்காலத்தில் பன்னிரண்டு வருஷகாலம் மழை யின்மை உண்டானதருணத்தில் ஸாரஸ்வதமுனிவர் உத்தமப்பிராம்ம ணர்களுக்கு எவ்வாறு வேதாத்யயனம் செய்வித்தார்?” என்றுவினவ, வைசம்பாயனர் சொல்லலானார். “மஹாராஜரே ! முற்காலத்தில் சிறந்த புத்தியுள்ளவரும் மிக்கதவமுடையவரும் பிரம்மசாரியும் இந்திரியங் களை ஜயித்தவருமான ததீசி என்று பிரவித்திபெற்ற ஒரு முனிவர் இருந்தார். பிரபுவே ! இந்திரன் அவருடைய அதிக தவத்தினின்று எப்பொழுதும் பயந்துகொண்டிருந்தான். அவர் பலவிதமான பலங் களாலும் ஆசை அடையும்படி செய்யமுடியாதவராயிருந்தார். பிறகு, இந்திரன் அவருக்கு ஆசையை உண்டுபண்ணுவதற்காகத் தேவலோ கத்தில் தோன்றினவளும் பரிசுத்தையும் பார்க்கஇன்பமாயிருப்பவளு மான அலம்புஸை என்கிற அப்ஸரஸ்திரீயை அனுப்பினான். மகாராஜ ரே ! ஸரஸ்வதீநதியில் தேவர்களுக்குத் தர்ப்பணஞ்செய்கின்ற அந்த மஹாத்மாவான ததீசியின் பக்கத்தில் அந்த அப்ஸரஸ்திரீயானவள் நெருங்கினின்றாள். திவ்யதேகத்தையுடையவளான அந்தப்பெண்ணைக் கண்டு ஜிதேந்திரியரான அந்தரிஷியினுடைய வீர்யமானது ஸரஸ்வதீ நதியில் விழுந்தது. அந்தவீர்யத்தை அந்தநதியானவள் பெற்றுக்கொ ண்டாள். புருஷர்களுள் சிறந்தவரே ! அந்த ஸரஸ்வதீதேவியானவள் ஸந்தோஷமுள்ளவளாக அந்த வீர்யத்தைத் தன் வயிற்றிலும் தரித்

தாள். அவள் புத்திரன்ரிமித்தமாக மஹாத்மாவானததீசியினுடைய அந்தக் கர்ப்பத்தைத் தாங்கினாள்; ஸமயத்தில், ஸாரஸ்வதனென்கிற உத்தமபுத்திரனை ஈன்றாள். பிரபுவே! புத்திரனை எடுத்துக்கொண்டு அந்த ரிஷியினிடம் சென்றாள். ராஜேந்திரரே! பிறகு, அந்தநதியான வள் முனிஸ்ரேஷ்டரான அந்தத்ததீசியை ரிஷிகளுடைய ஸபையில் கண்டு, அவருடைய புத்திரனை அவரிடம் கொடுத்து, 'பிரம்மரிஷியே! இவன் உம்முடைய குமாரன். உம்மிடத்திலுள்ள பக்தியினால் என் னால் தரிக்கப்பட்டான். பிரம்மரிஷியே! முன்பு அலம்புஸையென் கிற அப்ஸரஸ்திரீயைக்கண்டு வெளிப்பட்ட உம்முடைய வீரியத்தை நான் உம்மிடத்திலுள்ள பக்தியினால் 'இந்த வீரியமானது அழியவேண் டாம்' என்கிற நிச்சயத்தினால் வயிற்றில் தரித்தேன். என்னால் கொடுக்கப்பட்டிருக்கின்ற உம்முடைய இந்த உத்தமபுத்திரனை ஏற் றுக்கொள்ளும்' என்று சொன்னாள். இவ்வாறு சொல்லக்கேட்ட பிராம்மணோத்தமர், புத்திரனை ஏற்றுக்கொண்டு அதிகமான பிரீதி யையுமடைந்து பிதாவைப்போல அன்பினால் உச்சிமோந்தார். பரதர்களுள் சிறந்தவரே! மஹரிஷி அப்பொழுது நெடுங்காலம் கட்டி அணைந்து பிரீதியுடன் ஸரஸ்வதியின்பொருட்டு, 'மங்களகரி! விஸ்வேதேவர்களும் பித்ருக்களும் கந்தர்வர்களுடைய கூட்டங்களும் அப்ஸரஸுகளுடைய கூட்டங்களும் உன்னுடைய ஜலத்தினால் திருப்திசெய்யப்பட்டவர்களாகத் திருப்தியை அடையப்போகிறார் கள்' என்று வரத்தை அளித்தார். அரசரே! நடந்தபடிகேளும், ப்ரீதியுள்ளவரும் அதிக ஸந்தோஷமுள்ள மனத்தையுடையவருமான அந்த மஹரிஷியானவர் இவ்வாறு சொல்லிவிட்டு நல்லசொற்களால் (அந்த) மஹாநதியை ஸ்தோத்திரம் செய்தார். 'மஹாபாக்கியவதி! பிரம்மஸரவினின்று முற்காலத்தில் நீ பிரவஹித்தாய். நதிகளுள் சிறந்தவளே! உன்னைக் கடுமையான விரதத்தையுடைய முனிவர்கள் அறிகிறார்கள். இனிய தோற்றமுள்ளவளே! எப்பொழுதும் எனக் குப் பிரியத்தை உண்டிபண்ணுகிறவளாகவும் இருக்கிறாய். உத்தமியே! அதனால், ஸாரஸ்வதனென்கிற (இந்தப்) புத்திரனையும் நீ தரித்தாய். உன்னுடைய புத்திரன் உன்னுடையபெயரினாலேயே ஸாரஸ்வத னென்று பிரவித்திபெற்றவனும் உலகங்களை ரக்ஷிப்பவனும் மிக்க தவமுள்ளவனும் புகழுள்ளவனும் ஆகப்போகிறான். மஹாபாக்ய முள்ளவளே! உலகத்தில் பன்னிரண்டுவர்ஷகாலம் மழை இல் லாமை நேருந்தருணத்தில் இந்த ஸாரஸ்வதன் பிராம்மணோத்தமர் களுக்கு வேதங்களை அத்யயனஞ்செய்விக்கப்போகிறான். கல்யாணி!

ஸரஸ்வதி! மஹாபாக்யவதி! நீ என்னுடைய பிரஸாதத்தினால் எப்பொழுதும் புண்யமான நதிகளைவிட மிக்கபுண்யவதி ஆகப்போகிராய்' என்றார். பரதர்களுள் சிறந்தவரே! இவ்வண்ணமாக அந்தத்ததீசரால் ஸ்தோத்திரம் செய்யப்பட்ட அந்தப் பெரியநதியான வள் வரத்தைப்பெற்றுக்கொண்டும் புத்திரனை எடுத்துக்கொண்டும் ஸந்தோஷத்துடன் சென்றாள்.

இதேகாலத்தில் தேவர்களுக்கும் அஸுரர்களுக்கும் நேர்ந்த கலகத்தில் இந்திரன் ஆயுதங்களைத் தேடிக்கொண்டு மூவுலகங்களிலும் ஸஞ்சரித்தான். மகிமையுடையவனான இந்திரன், அப்பொழுது அந்தத் தேவசத்துருக்களைக்கொல்வதற்கு எந்த ஆயுதம் தகுதியுள்ளதாகுமோ அப்படிப்பட்ட ஒன்றை அடையவில்லை. பிறகு, இந்திரன் தேவர்களைப்பார்த்து, 'தேவசத்துருக்களான அஸுரர்களைத் ததீசருடைய எலும்புகளில்லாவிடில் என்னால் கொல்லமுடியாது. ஆதலால், நீங்கள் 'ததீசரே! எலும்புகளைக்கொடும். அவைகளால் பகைவர்களை வதம் செய்யப்போகிறோம்' என்று கார்யவித்தியின்பொருட்டு முயற்சியுடன் அந்த ரிஷிஸ்ரேஷ்டரை யாசியுங்கள்' என்று கூறினான். அந்த ரிஷிஸ்ரேஷ்டரும், 'எங்களுக்கு உதவிசெய்வீராக' என்று அந்தத்தேவர்களால் என்புகளை முயற்சியினால் வேண்டப்பட்டவராகி ஆலோசியாமல் அதை அப்பொழுது செய்தார். தேவர்களுக்குப் பிரியத்தைச் செய்தவரான அந்தத்ததீசர் அப்பொழுது அக்ஷயமான லோகங்களை அடைந்தார். பிறகு, இந்திரன் மிக்கமனக்களிப்படைந்தவனாகி அப்பொழுது அவருடைய எலும்புகளால் கதைகள் வஜ்ரங்கள் சக்ரங்கள் பெரியகனமான தடிகள்முதலான திவ்யமான பற்பல ஆயுதங்களைச் செய்வித்தான். பிரம்மபுத்திரரும் பரமரிஷியுமான பிராகுவினால், கடுமையான தவத்தினால் நிறைந்தவரும் உலகங்களை ரக்ஷிப்பவரும் பருத்த தேகமுள்ளவரும் தேஜஸ்வியும் உலகங்களில் பலிஷ்டருமாக அந்தத்ததீசர் உண்டுபண்ணப்பட்டார். மலைபோலப் பருத்தவரும் உயர்ந்தவருமான அந்தப்பிரபுவானவர் மகிமையினால் பிரவித்தரானார். பாகனென்கிற அஸுரனை அழித்தவனான மஹேந்திரன் அவனுடைய தேஜஸிலிருந்து எப்பொழுதும் பயமடைந்திருந்தான். பாரதரே! மகிமையுள்ள இந்திரன், மந்திரத்துடன் கூடியதும் அதிக குரோதத்தோடு விடப்பட்டதும் பிரம்மதேஜஸினால் உண்டானதுமான அந்த வஜ்ரத்தினால் எண்ணூற்றுப்பத்துத் தைந்யவீரர்களையும் தானவவீரர்களையும் கொன்றான். அரசரே! பிறகு, காலம்சென்றவுடன், பெரிதும் அதிக பயங்கரமும் பன்னிரண்டுவருஷம் தொடர்ச்சியுள்ளது

மான மழையின்மையானது உண்டாயிற்று. அரசரே! பன்னிரண்டு வருஷம்வந்துகொண்டிருக்கின்ற அந்த ஆனாவிருஷ்டியில் மஹரிஷிகள் பசியினால் வருத்தமுற்றவர்களாகி எல்லாத்திக்குக்களிலும் ஆகாரத்துக்காக ஓடினார்கள். அப்பொழுது ஸாரஸ்வதமுனிவர் திக்குக்களில் ஓடுகின்ற ரிஷிகளைக்கண்டு தாமும் புறப்பட்டிப்போவதின்பொருட்டு எண்ணங்கொண்டார். அவரைப்பார்த்து, ஸரஸ்வதி, 'புத்திர! இங்கிருந்து போகவேண்டாம். எப்பொழுதும் சிறந்த மீன்களை நான் உனக்கு ஆகாரமாகக்கொடுப்பேன். இங்கே வவிக்கலாம்' என்றாள். இவ்வாறுசொல்லப்பட்ட அந்தஸாரஸ்வதன் பித்ருக்களையும் தேவர்களையும் திருப்தியடையச்செய்தான். பிராணன்களையும் வேதங்களையும் தரித்துக்கொண்டு நித்யம் ஆகாரத்தைச்செய்துவந்தான். பிறகு, அந்த ஆனாவிருஷ்டி நீங்கினவுடன், மஹரிஷிகள் மீண்டும் வேதாத்யயனத்திற்காக ஒருவரையொருவர் வேதத்தைப்பற்றி வினவினார்கள். ராஜேந்திரரே! பசியினால் பீடிக்கப்பட்டவர்களும் விசேஷமாகஓடுகின்றவர்களுமான அவர்களனைவர்களுக்குமே வேதங்கள் நாசமடைந்தன. ஒன்றுமே தோன்றவில்லை. பிறகு, அந்தரிஷிகளுள் ஒருவர் கூர்மையுள்ளபுத்தியையுடையவரும் வேதாத்யயனத்தைச்செய்பவரும் ரிஷிகளுள் சிறந்தவருமான ஸாரஸ்வதரை அடைந்தார். அந்தரிஷியானவர் திரும்பிச்சென்று மனிதர்களில்லாதகாட்டில் வேதாத்யயனம் செய்பவரும் தேவதைக்குஸமமானவரும் பிரபுமான ஸாரஸ்வதரிஷியைப்பற்றி அவர்களுக்குச்சொன்னார். அரசரே! பிறகு, எல்லாமகரிஷிகளும் ஒன்றுசேர்ந்து அவ்விடத்தில்வந்து முனிஸ்ரேஷ்டரான ஸாரஸ்வதரைப்பார்த்து, 'எங்களுக்குவேதங்களை ஒதுவிப்பீராக' என்னும்வசனத்தைக் கூறினார்கள். பிறகு, முனிவர் அவர்களைப்பார்த்து, 'நீங்கள் முறைப்படி எனக்குச்சிஷ்யத்தன்மையை அடையுங்கள்' என உரைத்தார். அச்சமயத்தில் ரிஷிகளுடையகணங்கள், 'குழந்தாய்! நீ பாலாக இருக்கிராய்' என்றுசொன்னார்கள். அவர் அந்தரிஷிகளைப்பார்த்து, 'என்னுடையதர்மம் அழியாமலிருக்கவேண்டும். எவன் அதர்மத்தினால் (வித்தையைச்) சொல்லுவனோ எவன் அதர்மத்தினால் பெற்றுக்கொள்வானோ அவர்கள் இருவரும் விரைவாக மரணமடைவார்கள்; அல்லது, வைரிகளாவார்கள். வர்ஷங்களாலும் தலைமயிர் நரைகளாலும் பொருளாலும் பந்துக்களாலும் ரிஷிகள் தர்மத்தைக் கூறவில்லை. எவன் நமக்குள் ஸாங்கமாக அத்யயனஞ்செய்தவனோ அவன்தான் பெரியவன்' என்று கூறினார். அந்த ரிஷிகள் அந்தஸாரஸ்வதருடைய

அந்தவசனத்தைக்கேட்டு அவரிடத்தினின்று முறைப்படி வேதங்களை அடைந்து மீண்டும் தர்மத்தைச்செய்தார்கள். வேதாத்தியயனம் செய்வதற்காக ப்ரம்மரிஷியான ஸாரஸ்வதருக்கு அறுபதினாயிரம் ரிஷிகள் சிஷ்யர்களானார்கள். பிறகு, அவர்களனைவரும் பாலராயிருந்தும் அவருடையவசத்தில் நிலைபெற்றவர்களாகிப் பிரம்மரிஷியான அவருக்கு ஆஸனத்திற்காகத் தர்ப்பங்களைப் பிடிப்பிடியாகக் கொண்டு வந்தார்கள். ரோஷிணீபுத்திரரும் மஹாபலசாலியும் கேசவருக்கு மூத்தவரும் வீரருமான பலராமர் அவ்விடத்திலும் தனத்தைக் கொடுத்தது ஸந்தோஷமுள்ளவராகி அடுத்ததாகிய பரிசுத்தமான அந்த விருத்தகன்யாஸ்ரமத்தைநோக்கிச் சென்றார் ”

ஐம்பத்துமுன்றாவது அத்யாயம்.

ஹ்ர த ப்ர வே ச ப ர் வ ம் (தோடர்ச்சீ.)



(வ்ருத்தகன்யையின் சரித்திரம்.)


ஐனமேஜயர், “பகவானே! முற்காலத்தில், குமாரியானவள் எவ்வாறு தவத்தையடைந்தவளானாள்? யாதுகாரணம்பற்றித் தவம் புரிந்தாள்? இவளுடைய நியமமானது எது? பிராம்மணரே! சிறந்ததும் உம்மிடத்தினின்று கேட்கப்பட்டதுமான இந்தத்தவமானது செய்ய மிக அரியது. எவ்வாறு அவள் தவத்தில்நிலைபெற்றுநின்றாளோ அதுமுழுமையும் நீர் உரைப்பீராக’ என்றுவினவ, வைசம்பாயனர் சொல்லலானார். “மஹாவீர்யமுள்ளவரும் மிக்க கீர்த்தியுள்ளவரும் கர்க்குலத்திலுதித்தவருமான குணினன்னும் ஒருரிஷி இருந்தார். அரசரே! தபஸ்விகளுள்சிறந்தவரும் பிரபுவுமான அந்தக்கார்க்யர் பெருந்தவம்புரிந்து பிறகு தவத்தினால் அழகிய உருவத்துடன் கூடியவளான ஒரு பெண்ணை உண்டுபண்ணினார். வேந்தரே! அந்தப்பெண்ணைப் பார்த்துப் ப்ரீதியையடைந்தவரும் மஹாயசஸ்வியுமான குணிகார்க்ய முனிவர் இம்மண்ணுலகில்சரித்ததைவிட்டு ஸ்வர்க்கம்சென்றார். அழகியபுருவங்களுள்ளவளும் மங்களகரியும் தாமரைமலருக்கு ஒப்பான கண்களை அடையவளும் கொண்டாடத்தக்கவளுமான அந்தப்பெண்ணானவள் முற்காலத்தில் உக்கிரமான பெருந்தவத்தினால் சிரமத்தை உண்டுபண்ணிக்கொண்டு உபவாஸங்களால் பித்ருக்களையும் தேவதைகளையும் பூஜித்தாள். மன்னரே! அவளுக்கு உக்கிரமானதவத்தில் நீண்டகாலம் சென்றது. புகழ்பெற்றவளான அந்தப்பெண் முன்

பிதாவினால் கொடுக்கப்படுபவளாயிருந்தும் பதியை விரும்பவில்லை. அவள்தனக்குத்தகுந்தபர்த்தாவைக் காணவில்லை. பிறகு, அந்தப்பெண் உக்கிரமான தவத்தினால் தன்னுடைய சரீரத்தைப்பீடித்து ஜனங்களில்லாதகாட்டில் பித்ருக்களையும் தேவர்களையும் பூஜிப்பதில் பற்றுள்ளவளாயிருந்தாள். ஸ்ரமத்தையடைந்தவளான அந்தக் *கௌமாரப்ரம்மசாரிணியானவள் செய்யவேண்டியதைச் செய்துமுடித்தவளாகத் தன்னை எண்ணிக்கொண்டு முதுமையை அடைந்தாள். ராஜேந்திரரே! முதுமையினாலும் தவத்தினாலும் அங்கங்கள் இளைக்கச் செய்யப்பட்ட அந்தமாதா தாகாக ஓரடியினின்றும் ஹ்ரோடிசெல்வதற்குக்கூடச் சக்தியற்றவளான பொழுது, பரலோகத்தை அடையும் விஷயத்தில் புத்தியைச் செலுத்தினாள். சரீரத்தை விட எண்ணங்கொண்டவளான அந்தப்பெண்ணைப் பார்த்து நாரதர், “தோஷமற்றவளே! ஸம்ஸ்காரமில்லாதவளும் கன்னியுமான உனக்கு லோகங்கள் எப்படி கிடைக்கும்? பெரியவிரதமுள்ளவளே! தேவலோகத்தில் இவ்வாறன்றோ நாம் கேட்டிருக்கிறோம். சிறந்ததவம் உன்னால் அனுஷ்டிக்கப்பட்டது; ஆனால், உலகங்கள் ஜயிக்கப்படவில்லை’ என்று கூறினார். அந்தமாதா, நாரதருடைய அந்த வார்த்தையைக்கேட்டு ரிஷிகளுடைய ஸபையில், ‘சிறந்த ஸத்புருஷர்களே! என்னை மணம் புரிகின்ற புருஷனுக்கு என்னுடைய தவத்தில் பாதி கொடுக்கிறேன்’ என்றாள். இவ்வாறு சொல்லப்பட்டவுடன், காலவருடைய புத்திரரான ஸ்ருங்கவான் என்னும் ரிஷியானவர் அந்தப்பெண்ணைப் பாணிக்கிரஹணம் செய்துகொண்டார். முதலில், ‘கல்யாணி! நான் இப்பொழுது உன்னுடைய கையை ஓர் உடன்பாட்டை முன்னிட்டுப்பிடிக்கப்போகிறேன்; நான் ஓரிரவுமட்டுந்தான் உன்னுடன் சேர்ந்து வலிப்பேன்’ என்னும் இந்தச் சபதத்தையும் செய்தார். அவள், ‘அப்படியே ஆகட்டும்’ என்று பிரதிஜ্ঞை செய்து அவருக்கு அப்பொழுது தன்கையைக்கொடுத்தாள். காலவகுமாரரான சிருங்கவானென்கிற ரிஷியானவர் விதியை அனுசரித்து அக்னியில் ஹோமம் செய்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட விதியினால் அவருடைய பாணிக்கிரஹணத்தையும் விவாஹத்தையும் செய்தார். அரசரே! அவள் அன்றிரவில் யௌவனமுள்ளவளும் சிறந்த காந்தியையுடையவளும் திவ்யமான ஆபரணங்களையும் வஸ்திரங்களையும் அணிந்தவளும் திவ்யமான சந்தனங்களே மேனியில் பூசிக்கொண்டவளுமானாள். காந்தியினால் பிரகாசிக்கச் செய்கின்றவள் போலிருக்கின்ற அந்தப் பெண்ணைப் பார்த்துக் கால

வருடையகுமாரர் பிரீதியுள்ளவராகி ஓரிரவு அவளுடன் வலித்தார். விடியற்காலத்தில் அவள் அவரைப்பார்த்து, 'பிராம்மணரே! தபஸ்வி களுள் சிறந்தவரே! எந்த ட்ரதிஜ்ஞையானது உம்மால் என்விஷயத் தில் செய்யப்பட்டதோ அந்த ப்ரதிஜ்ஞையை அனுஸரித்து வாஸம் செய்தேன். உமக்கு மங்களம்; உமக்கு க்ஷேமம் உண்டாகட்டும். நான் போகிறேன்' என்று சொன்னாள். அவள் மறுபடியும் தியானம் செய்து, 'எவன் இந்தத்தீர்த்தத்தில் சித்தசுத்தியுடன் தேவதைகளைத் தர்ப்பித்து ஓர் இரவு வாஸம்செய்வானோ அவன் ஐம்பத்தெட்டுவரு ஷம் பிரம்மசர்யத்தை நன்றாக அனுஷ்டிப்பவனுடைய பலனை அடை வான்' என்று கூறினாள். இவ்வாறு சொல்லிவிட்டு, பிறகு, அந்தப் பதிவிரதையானவள் தேகத்தைவிட்டு ஸ்வர்க்கத்தை அடைந்தாள். ரிஷியும் அவளுடைய ரூபத்தை நினைத்துக்கொண்டு வருத்தமுற்றவ ரானார்; பிரதிஜ்ஞையின்படி தவத்திற்பாதியையும் மனவருத்தத் துடன் பெற்றுக்கொண்டார். பரதசிரேஷ்டரே! அப்பொழுது அவர் அவளுடைய ரூபத்தினால் வசப்படுத்தப்பட்டவரும் துக்கமுள்ள வருமாகித் தம்முடைய சரீரத்தை நசிக்கும்படிசெய்து அவளுடைய கதியை அடைந்தார். இந்த விருத்தகன்னியினுடைய மகிமை பொருந்திய சரித்திரமும் அவ்வாறே பிரம்மசர்யமும் மங்களகரமான ஸ்வர்க்ககதியும் உமக்கு உரைக்கப்பட்டன. பலராமர் அவ்விடத் திலிருந்துகொண்டே சல்யன் கொல்லப்பட்டானென்பதைக்கேள்வி யுற்றார். பகைவர்களை வாட்டுபவரான பலராமர் அந்த இடத்திலும் பிராம்மணர்களுக்குத் தானங்களைக்கொடுத்துப் பாண்டவர்களால் யுத்தத்தில் கொல்லப்பட்ட சல்யனைப்பற்றி அப்பொழுது வ்யஸன முற்றார். மாதவரான பலராமர், பிறகு, ஸமந்தபஞ்சகத்தினுடைய வாயிலினின்று வெளிப்பட்டு ரிஷிகணங்களை நோக்கிக் குருசேஷத் திரத்திற்குள்ள பலனைக் கேட்டார். பிரபுவே! யதுவம்சத்தில் பிறந்தவர்களுள் சிறந்தவரான பலராமரால் குருசேஷத்திரத்தி னுடைய பலனைக்குறித்துக் கேட்கப்பட்டவர்களான அந்த மஹாத் மாக்கள் அவருக்கு அவையனைத்தையும் உள்ளபடி சொல்லத்தொடங் கினார்கள்.

ஐம்பத்துநான்காவது அத்தியாயம்.

ஹ ர த ப் ர வே ச பர் வ ம். (தோடர்ச்சி.)



(மவறரிஷிகள் குருக்ஷேத்திரமகிமையைப் பலராமநக்தச் சொல்லியது.)

ரிஷிகள், 'ராமரே! சாஸ்வதமான ஸமந்தபஞ்சகமானது பிரம்ம தேவருடைய உத்தரவேதியென்று சொல்லப்படுகிறது. முற்காலத்தில் பெரியவரன்களைக் கொடுக்கிறவர்களான தேவர்கள் அந்த இடத்தில் உத்தமமான யாகத்தினால் (பரமாத்மாவை) நன்கு ஆராதித்தார்கள். முற்காலத்தில் ராஜரிஷிகளுள் சிறந்தவனும் சிறந்தபுத்தியுள்ளவனும் மஹாத்மாவுமான குருராஜனாலே அனேகவருஷகாலம் அபரிமிதமான தேஜஸுடன் இந்தக்ஷேத்திரமானது நன்கு உழப்பட்டது. அதனால், இவ்வுலகத்தில் இது குருக்ஷேத்திரமென்று பிரஸித்திபெற்றது' என்றனர். பலராமர், 'மஹாத்மாவான குருவினால் இந்தக்ஷேத்திரம் யாதுகாரணம்பற்றி உழப்பட்டது? தபோதனர்களே! (உங்களால்) உரைக்கப்படுகிற இந்தவிஷயத்தை நான் கேட்க விரும்புகிறேன்' என்று சொல்ல, ரிஷிகள் கூறலாயினர்.


பலராமரே! முற்காலத்தில் எப்பொழுதும் ஊக்கத்துடன் உழுதுகொண்டிருந்த குருவினிடம் தேவலோகத்தினின்று இந்திரன் வந்து காரணத்தைக் கேட்கலானான். இந்திரன், 'ராஜரிஷியே! அதிகமுயற்சியுடன் இதென்ன காரியம் நடந்துவருகின்றது? எதை உத்தேசித்து இந்தப்பூமியானது உழப்படுகிறது?' என்றுவினவ, குருராஜன், 'மஹேந்திர! இந்தக்ஷேத்திரத்தில் உண்டாகும் மனிதர்கள், பாபிகளால் வீடுபட்டிருக்கின்ற புண்ய சாலிகளுடைய லோகங்களை அடையப்போகின்றார்கள்' என்று சொன்னான். இந்திரன் அவனைப் பரிஹஸித்து மீண்டும் ஸ்வர்க்கலோகம்சென்றான். ராஜரிஷியும் ஒழிவில்லாமல் பூமியை உழுது கொண்டேயிருந்தான். இந்திரன், ஒழிவின்றி உழுதுகொண்டிருக்கின்ற அந்தக்குருராஜனை அடிக்கடி வந்து வந்து கேட்டுக்கேட்டுப் பரிகாசஞ்செய்துவிட்டுச் சென்றான். அரசன் உக்ரமான தவத்துடன் பூமியை உழுதபொழுது இந்திரன் தேவர்களைப்பார்த்து, ராஜரிஷியினுடைய எண்ணத்தைவெளியிட்டான். தேவர்கள் இந்தவார்த்தையைக்கேட்டு இந்திரனைநோக்கி, 'இந்திர! முடியுமானால் ராஜரிஷியை வரத்தினால் வஞ்சிக்கவேண்டும். இவ்விடத்தில் பிறக்கிறமனிதர்கள் யாகங்களால் நம்மை ஆராதியாமலே ஸ்வர்க்கத்தை அடைவார்

களானால் நமக்கு ஹவிர்ப்பாகம் கிடைக்காது' என்றுகூறினார்கள். பிறகு, இந்திரன் ராஜரிஷியிடம் வந்து அப்பொழுது, 'உனக்கு ஸ்ராமம் வேண்டாம். நான்சொல்வதைச் செய். அரசனே! ராஜேந்திரனே! இந்தக்ஷேத்திரத்தில் எந்த மனிதர்கள் ஆலஸ்யமில்லாமலும் ஆகாரமில்லாமலுமிருந்து (தவம்புரிந்து) சரீரத்தை விடுவார்களோ அவர்களும், யுத்தத்தில் கொல்லப்பட்ட மனிதர்களும், விலங்குகளும், மற்றும் இறப்பவர்களும், ஸ்வர்க்கத்தை அடைந்தவர்களாகக் கடவர்' என்றுகூறினான். பிறகு, குருராஜன் இந்திரனைப் பார்த்து, 'அவ்வாறே ஆகட்டும்' என்றுசொன்னான். பிறகு, பலனென்கிற அஸுரனை அழித்தவனான இந்திரன் அவனிடத்தில் அனுமதிபெற்று மனமகிழ்ச்சியுடன் மீண்டும் ஸ்வர்க்கத்தைக்குறித்து விரைவாகச் சென்றான். யதுஸ்ரேஷ்டரே! முற்காலத்தில் ராஜரிஷியான குருவினால் இந்தக்ஷேத்திரம் இவ்வாறு உழப்பட்டது. இந்திரனால் அனுமதிக்கொடுக்கப்பெற்று அந்தக் (குருராஜன் இந்தப்) புண்ணியக்ஷேத்திரத்தில் உயிரைவிட்டான். இந்தஸ்தானமானது இந்திரனாலும் அவ்வாறே பிரம்மாதிகளான தேவர்களாலும் மதிக்கப்பட்டுள்ளது. இதைக்காட்டிலும் சிறந்த புண்ணிய ஸ்தலமானது பூமியில் உண்டாகப்போகிறதில்லை. இந்தக்ஷேத்திரத்தில் எந்த மனிதர்கள் சிறந்த தவம்புரிவார்களோ அவர்கள் அனைவர்களும் தேகத்தை விட்டபின் பிரம்மலோகத்தை அடைவார்கள். எந்தப் புண்ணியசாலிகளான மனிதர்கள் (இவ்விடத்தில்) தானம் செய்வார்களோ அவர்களுடைய அந்தத் தானமானது அதிசீக்கிரமாக ஆயிரமடங்காகின்றது. எந்த மனிதர்கள் இவ்விடத்தில் நித்யம் நல்ல செய்கைகளில் விருப்பமுள்ளவர்களாக வலிப்பார்களோ அவர்கள் யமனுடைய வாஸஸ்தானத்தை ஒருபொழுதும் பார்க்கமாட்டார்கள். எந்த அரசர்கள் மஹாயாகங்களால் தேவர்களைப் பூஜிப்பார்களோ அவர்களுக்குப் பூலோகமுள்ளவையில் ஸ்வர்க்கத்தில் வாஸமானது நிச்சயம். ஹலாயுதரே! மேலும், தேவராஜனான இந்திரன் இந்த இடத்தில்தான் குருக்ஷேத்திர ஸ்தம்பந்தமான ஒரு காதையைக் கானஞ்செய்திருக்கிறான். அந்தக் காதையைக் கேளும். அதன்பொருள், 'குருக்ஷேத்திரத்தினின்று காற்றினால் தூற்றப்பட்ட புழுதிரகளும் மனிதனைப் பாவியாயிருந்தாலும் உத்தமகதியை அடையும்படி செய்கின்றன. எந்தமனிதன், 'குருக்ஷேத்திரத்தை அடைவேன். நான் குருக்ஷேத்திரத்தில் வலிப்பேன்' என்ற நிச்சயமுள்ளவனாயிருக்கிறானே அவன் ஸ்வர்க்

கத்தை அடைவான். 'குருக்ஷேத்திரத்தை அடைவோம்; நாம் குருக்ஷேத்திரத்தில் வலிப்போம். அவ்வாறே இருப்பையும் மௌனவிரதத்தையும் வீராஸனத்தையும் தியானத்தையும் செய்வோம்' என்று அடிக்கடி நினைப்பவர்களும் புலம்புகிறவர்களும் தூரத்திலிருந்தாலும் (ஸமீபத்தில்) இருந்தாலும் நிச்சயமாக ஸ்வர்க்கத்தை அடைவார்' என்பது. நரஸ்ரேஷ்டரே ! தேவஸ்ரேஷ்டர்களும் பிரம்மனோத்தமர்களும் அவ்வாறே ந்ருகன் முதலான ராஜஸ்ரேஷ்டர்களும் சிறந்த யாகங்களால் பரமாத்மாவை ஆராதித்துத் தேகங்களைவிட்டு நல்ல கதியை அடைந்தார்கள். தரந்துகை, ரந்துகை என்கிற இரண்டு நதிகளுக்கும் ராமஹ்ரதங்களுக்கும் மசக்ருகதீர்த்தத்திற்கும் இடையிலுள்ள இந்தக் குருக்ஷேத்ரத்திலுள்ள ஸமந்தபஞ்சகமானது பிரம்ம தேவருக்கு உத்தரவேதியென்று சொல்லப்படுகின்றது. இது மங்களகரமானது; மஹாபுண்ணியமானது; தேவர்களுக்கு மிக்க ஸம்மதமானது; ஸ்வர்க்கத்திற்குரிய குணங்களோடுகூடியது. ஆதலால், (இவ்விடத்தில்) யுத்தத்தில் கொல்லப்படும் அரசர்களெல்லோரும் எப்பொழுதும் அக்ஷயமான புண்ணியகதியை அடைவார்கள். இந்திரன் அப்பொழுது பிரம்மாதிகளோடுசேர்ந்து தானே இவ்வண்ணம் உரைத்தான். அவையெல்லாம் பிரம்ம விஷ்ணு மகேஸ்வர்களால் அங்கீகரிக்கப்பட்டன' என்று கூறினார்கள்.

ஐம்பத்தைந்தாவது அத்யாயம்.

ஹ ர த ப் ர வே ச ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(பலராமர் மித்ராவநஸூர்ரமத்தில் நாரதரிடமிருந்து பீமனுக்கும் துர்யோதனனுக்கும் கதாயுத்தத்தின் தோடக்கத்தைக்கேட்டு அதனைப்பார்க்கவிரும்பிக் குருக்ஷேத்திரத்துக்குத் திரும்பி வந்தது.)

ஐனமேஜயரே ! பிறகு, ஸாத்வதகுலத்தில் தோன்றிய பலராமர் குருக்ஷேத்திரத்தைக்கண்டு கொடுக்கவேண்டிய வஸ்துக்களைக் கொடுத்து மிகப்பெரிதும் பரிசுத்தமானதும் இலுப்பைத்தோப்புடனும் மாந்தோப்புடனும் கூடியதும் இத்திமரங்களாலும் ஆலமரங்களாலும் நெருங்கியதும், புன்கமரங்களாலும் பலாமரங்களாலும் மருதமரங்களாலும் நெருங்கியதும் பாவனமாயிருப்பதுமான ஆஸ்ரமத்தை அடைந்தார். யாதவர்களுள் சிறந்தவரான பலராமர் மிகச்சிறந்ததும்

பரிசுத்தமான அடையாளங்களுடன்கூடியதுமான அந்த ஆஸ்ரமத்தைக் கண்டு அந்த ரிஷிகளனைவரையும் பார்த்து, 'இந்த உத்தமமான ஆஸ்ரமமானது யாருடையது?' என்று வினவினார். அரசரே! அவர்களனைவரும் மஹாத்மாவான அவரைப் பார்த்து, 'ராமரே! இந்த ஆஸ்ரமமானது முன்பு யாருடையதாயிருந்த தென்பதை விஸ்தாரமாகக்கேளும். இந்த இடத்தில் முற்காலத்தில் ஸ்ருஷ்டிஸ்திதிஸம்ஹாரங்களால் விளையாடுகின்ற விஷ்ணுவானவர் உத்தமமான தவம்புரிந்தார். இந்த இடத்தில் இந்த விஷ்ணுவினுடைய சாஸ்வதமான எல்லா யஜ்ஞங்களும் முறைப்படி நிறைவேறின. பிரஜைகளுக்கு நாதரே! இந்த இடத்திலேயே பால்யம் தொடங்கிப் பிரம்மசாரிணியாயிருந்த விருத்தப்பிராம்மணியானவள் யோகத்தையும் தவத்தையும்செய்து ஸ்வர்க்கத்தை அடைந்தாள். மன்னரே! மஹாத்மாவான சாண்டில்யருடைய புத்திரியானஸ்ரீமதியானவள் விரதத்தை மேற்கொண்டவளும் ஸாத்வியும் நியமமுள்ளவளும் பிரம்மசாரிணியுமாயிருந்தாள். அவளும் சிறந்த யோகத்தையடைந்து மிக்க உத்தமமான ஸ்வர்க்கத்தை அடைந்தாள். மஹாராஜரே! அந்த ஸ்ரீமதியானவள் பயனுள்ளதான அஸ்வமேதத்தினுடைய நல்ல பயனை ஆஸ்ரமத்தில் அனுபவித்து மஹாத்மங்களால் பூஜிக்கப்பட்டவளாகி ஸ்வர்க்கத்தை அடைந்தாள்' என்றனர். யதுநந்தனரான அந்தப் பலராமர் புண்ணியமான ஆஸ்ரமத்தை அடைந்து தரிசித்து இமயமலையினுடைய சாரலிலிருக்கிற அந்த ரிஷிகளையும் அபிவாதனம்செய்து மாலைக்கடனைத்தையும் நிறைவேற்றிக்கொண்டு மலையின்மீது ஏறினார். பிறகு, பனைமரத்தைக் கொடியாகக்கொண்ட அவர், சிறிது தூரம் மலையில்சென்று உத்தமமான புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து அதிக ஆச்சர்யத்தை அடைந்தார். பலராமர் ஸரஸ்வதிநதிக்கு உற்பத்திஸ்தானமிருக்கின்ற ப்லக்ஷப்ரஸ்ரவணத்தையும் தீர்த்தங்களுள் மிகச்சிறந்த தீர்த்தமான காரபசனத்தையும் அடைந்தார். மஹாபலசாலியும் யுத்தத்தில்கெட்டமதங்கொண்டவருமான அவர் அவ்விடத்திலும் தானம்செய்து பரிசுத்தமாயிருப்பதும் அதிகக் குளிர்ச்சியுள்ளதும் அழுக்கில்லாததும் சுத்தமாயிருப்பதுமான தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து பித்ருக்களையும் தேவதைகளையும் நன்கு திருப்திசெய்தார். அவர், அந்த இடத்திலும் ஸந்யாஸிகளோடும் பிராம்மணர்களோடும் ஓரிருவ்வித்துப் பரிசுத்தமான மித்ராவருணர்களுடைய ஆஸ்ரமத்தை அடைந்தார். எந்தவிடத்தில்முற்காலத்தில்இந்திரனும் அக்னியும் அர்ய

மனும் பிரீதியடைந்தார்களோ அந்தஇடத்தைக் குறித்து அந்தப் பலராமர் காரபசனத்தினின்று வந்தார். தர்மத்தில் மனமுள்ளவரும் மஹாபலசாலியும் யாதவர்களுள் சிறந்தவருமான அவர் அவ்விடத்திலும் ஸ்நானஞ்செய்து அதிகப்ரீதியையடைந்து ரிஷிகளோடும் வித்தர்களோடும் கூடினவராக உட்கார்ந்துகொண்டு பரிசுத்தமானகதைகளைக்கேட்டார். அவ்வாறு அவர்கள் இருந்துகொண்டிருக்கும் தருணத்தில் பகவானான நாரதமஹரிஷியானவர் ராமர் வீற்றிருக்கின்ற அந்த இடத்தை வந்தடைந்தார். அரசரே ! ஜடாமண்டலத்தினால் சூழப்பட்டவரும், தர்ப்பவித்திரமணிந்தவரும், மரவுரியுடுத்தவரும், மிக்க தவமுடையவரும், பொன்மயமான தண்டத்தையும் கமண்டலுவையும் தரித்தவரும், இனிய ஓசையுள்ளதும் மனத்துக்கினியதுமான அப்படிப்பட்ட மஹதி என்கிறவீணையை எடுத்துக்கொண்டு நர்த்தனம் செய்வதிலும் பாடுவதிலும் ஸமர்த்தரும், தேவர்களாலும் பிராம்மணர்களாலும் பூஜிக்கப்பட்டவரும், கலகங்களுக்கு உற்பத்திஸ்தானமாயிருப்பவரும், எப்பொழுதும் கலகப்பிரியருமான நாரதபகவான் ஸ்ரீமானான பலராமரிருக்குமிடம் வந்தார். அந்தப்பலராமர் எழுந்து அவரைப் பூஜித்து விரதானுஷ்டானமுள்ள வரான தேவரிஷியைப்பார்த்துக்கொளரவர்களைப்பற்றி உள்ளபடி வினவினார். வேந்தரே ! எல்லாவேதங்களையும் அறிந்தவரான நாரதர் அப்பொழுது பலராமருக்கு நடந்த கொளரவர்களுடைய சேஷமனைத்தையும் உள்ளபடி உரைத்தார். பிறகு, ரோகிணிபுத்திரரான பலராமர் நாரதரைப்பார்த்துத் தீனமானவாக்குடன் வினவலாயினர்.

‘தபோதனரே ! அவ்விடத்திலிருந்த அந்தக்ஷத்திரியர்கள் எந்த நிலைமையிலிருக்கிறார்கள்? இவையனைத்தும் முந்தியே என்னால் கேட்கப்பட்டன. ஆயினும் விஸ்தாரமாகக்கேட்கும்விஷயத்தில் எனக்கு அதிக ஆவல் உண்டாயிருக்கிறது’ என்றுவினவ, நாரதர், ‘முந்தியே பீஷ்மரும் துரோணரும் விந்தராஜனான ஜயத்ரதனும் கொல்லப்பட்டார்கள்; ஸூர்யகுமாரனாகர்ணன் கொல்லப்பட்டான்; மஹாரதர்களான இந்தக்கர்ணனுடைய புத்திரர்களும் கொல்லப்பட்டார்கள். ரோகிணி நந்தனரே ! பூரிஸ்ரவஸும் சிறந்த வீர்யமுள்ளமத்ராஜனானசல்யனும் கொல்லப்பட்டார்கள். இவர்களும் மஹாபலசாலிகளும் யுத்தங்களில் பின்வாங்காதவர்களுமான மற்றும் பல அரசர்களும் ராஜபுத்திரர்களும் குருராஜனான துர்யோதனனுக்குப் பிரியத்தைச் செய்யக்கருதிப் பிரியமான உயிரில் ஆசையைவிட்டுப் போர்புரிந்து அங்குக்கொல்லப்பட்டார்கள். மிக்கபுஜபலமுள்ளவரே ! மாதவரே ! அந்


தத்தூர்யோதனனுடையபடையில் கொல்லப்படாமலிருக்கின்றவரை என்னிடத்தினின்று கேளும். தார்த்தராஷ்டிரனுடைய சேனையில் யுத்தத்தில் பகைவர்களை அழிப்பவர்களான கிருபர், கிருதவர்மா, வீர்யவான துரோணபுத்திரர் இம்மூவர்களே மிகுந்தவர்கள். ராமரே ! அவர்களும் அப்பொழுது பயத்தினால் பத்துத்திசைகளிலும் ஓடினார்கள். தூர்யோதனன், சேனையெல்லாம் கொல்லப்பட்டுக் காலாட்களும் ஓடவே, அதிகத்துன்பமுற்றவகைத்வைபாயனமென்கிற மடுவில்பிரவேசித்தான். அப்பொழுது, ஸ்தம்பனம்செய்யப்பட்டிருக்கின்ற ஜலத்தில் பதித்திருக்கின்ற தூர்யோதனனைப் பாண்டவர்கள் கிருஷ்ணனோடுகூட மிக்ககடுமையான சொற்களால் துன்பஞ்செய்தார்கள். ராமரே ! பலசாலியும் வீரனுமான அந்தத் தூர்யோதனன் நான்கு பக்கத்திலும் கடுஞ்சொற்களால் துன்பத்தை உண்டிபண்ணப்பட்டு, பெரிதான கதாயுதத்தைக் கையிலெடுத்துக்கொண்டு மடுவிலிருந்து எழுந்திருந்தான். அந்தத் தூர்யோதனனும் இப்பொழுது பீமஸேனனோடு எதிர்த்து யுத்தம்செய்வதற்காக அருகில் வந்திருக்கிறான். ராமரே ! இப்பொழுது அவ்விருவருக்கும் மிக்கபயங்கரமான யுத்தம் நடக்கப்போகின்றது. மாதவரே ! உமக்கு விருப்பமிருந்தால் செல்லும். தாமதிக்கவேண்டாம். உமக்கு எண்ணமிருக்குமானால் சிஷ்யர்களுடைய மகாகோரமான யுத்தத்தைப் பாடும்' என்று கூறினார். பலராமர் நாரதருடைய வார்த்தையைக்கேட்டு அந்தப் பிராம்மணேத்தமர்களைப் பூஜித்துத் தம்முடன் வந்திருந்த அனைவரையும் அனுப்பினார். அந்தப் பலராமர், தம்முடன்வந்திருந்த வேலைக்காரர்களை 'தவாரகைக்குப் போகலாம்' என்று கட்டளையிட்டார். நெறிதவறாதவரான அந்தப் பலராமர், பிறகு, மலைகளுள் சிறந்த தான இமயமலையிலுள்ள மங்களகரமான ப்லக்ஷப்ரஸ்ரவணமென்கிற தீர்த்தத்தினின்று கீழேயிறங்கி, மனத்தில் ப்ரீதியடைந்து, பெரிதான தீர்த்தபலனைக்கேட்டுப் பிராம்மணர்களுடைய ஸந்நிதியில் இந்த ஸ்ரீலோகத்தைக் கானம்செய்தார். (அதன்பொருள்,) 'ஸரஸ்வதியின்மீது வானுஞ்செய்வதினாலுண்டான ப்ரீதிக்கு ஸமமான ப்ரீதி ஏது? ஸரஸ்வதியின்மீது வானுஞ்செய்வதினாலுண்டான குணங்களுக்கு ஸமமான குணங்கள் எவை? ஸரஸ்வதியின்மீது அடைந்து ஸ்வர்க்கத்தை அடைந்த ஜனங்களும், ஸரஸ்வதியின்மீது எப்பொழுதும் நினைப்பார்கள். ஸரஸ்வதியானது எல்லா நதிகளுள்ளும் ப்ரிசுத்தமானது. ஸரஸ்வதி எப்பொழுதும் உலகங்களுக்கு மங்களத்தை விளைவிக்கின்றது. ஸரஸ்வதியையடைந்த ஜனங்கள் விண்ணுலகி

லும் இம்மண்ணுலகிலும் பாவத்தைப்பற்றி எப்பொழுதுமேதுக்கிக்க மாட்டார்கள்' என்பது. பிறகு, பகைவர்களை வாட்டுபவரான பலராமர், ப்ரீதியுடன் ஸரஸ்வதியை அடிக்கடி பார்த்துக்கொண்டு குதிரைகள் கட்டின வெண்ணிறமுள்ள ரதத்தில் ஏறினார். யதுபுங்க வரான அந்தப்பலராமர் சிஷ்யர்களுள் நேர்ந்திருக்கிற யுத்தத்தைப் பார்க்கவிரும்பி விரைவாகச் செல்லுகின்ற அந்த ரதத்தோடு வந்து சேர்ந்தார். ஜனமேஜயரே! இவ்வாறு அந்த யுத்தமானது நெருக்கமாக நடந்தது. அச்சமயத்தில் திருதராஷ்டிரன் துக்கத்துடன் "ஸஞ்சய! கதாயுத்தமானது ஸமீபித்திருக்கும்போது, பலராமர் அருகில் வந்திருப்பதைக்கேட்டு என்னுடைய குமாரனான தூர்யோதனன் எவ்வாறு பீமனை எதிர்த்துப் போர்புரிந்தான்?" என வினவினான்.

ஹரதப்ரவேசபர்வம் முற்றிற்று.

ஐம்பத்தாறாவது அத்யாயம்.

க தாயு த் த பர் வ ம்.



(பீமனும் தூர்யோதனனும் கதாயுத்தத்துக்கு ஸன்னத்தரானது.)

ஸஞ்சயன் சொல்லலானான். "மஹாபாகுபலமுள்ளவனும் சிறந்த வீர்யமுள்ளவனும் உம்முடைய புத்திரனுமான தூர்யோதனன் பலராமருடைய ஸாந்தியத்தைப்பெற்று யுத்தம் செய்வதில் விருப்பமுள்ளவனாக மனத்தில் மிக்க களிப்பையடைந்தான். பாரதரே! தூர்யோதனராஜன் பலராமரைக்கண்டு எழுந்து எதிர்கொண்டிவந்து அதிகப்பிரீதியுடன் யுதிஷ்டிரரைப்பார்த்துக் கூறலானான். 'அரசனே! இங்கிருந்து ஸமந்தபஞ்சகமென்கிற புண்ணிய க்ஷேத்திரத்தைக்குறித்துச் செல்வோம். அது தேவலோகத்தில் பிரம்மதேவருக்குப் பிரவித்தமான உத்தரவேதி. மூவுலகங்களும் மிக்க பரிசுத்தமானதும் சாஸ்வதமாயுள்ளதுமான அந்த க்ஷேத்திரத்தில் யுத்தத்தில் நாசத்தையடைந்து நிச்சயமாக ஸ்வர்க்கத்தையடைவாய்' என்றான். மஹாராஜரே! குந்திபுத்திரரும் வீரரும் பிரபுமான யுதிஷ்டிரர், 'அவ்வாறே ஆகுக' என்று சொல்லிவிட்டு ஸமந்தபஞ்சகத்தைநோக்கிச் சென்றார். பிறகு, கோபமுள்ளவனும் காந்தியுள்ளவனுமான தூர்யோதனராஜன் பெரிய கதையை எடுத்துக்கொண்டு பாண்டவர்களோடு கால்களால் நடந்துசென்றான். அவ்வாறு செல்லு


கின்றவனும் கதையைக் கையிற்கொண்டவனும் கவசம் பூண்டவனு
 மான தூர்யோதனனை ஆகாசசஞ்சாரிகளான தேவர்கள், 'நல்லது,
 நல்லது' என்று புகழ்ந்தார்கள். அந்த இடத்தில் வாத்தியங்களை வா
 சிக்கின்ற அப்படிப்பட்டமனிதர்களும் கண்டு களிப்புற்றார்கள்.
 பாண்டவர்களால் சூழப்பட்டவனும் குருதேசத்து அரசனும் உம்
 முடைய குமாரனுமான அந்தத்தூரியோதனன் மதங்கொண்ட
 சிறந்த யானையினுடைய நடையை அடைந்து சென்றான். பிறகு,
 சங்கநாதங்களாலும் பேரிகளுடைய பேரொலிகளாலும் சூரர்களு
 டைய ஸிம்மநாதங்களாலும் திக்குக்கள்ளெல்லாம் நிறைக்கப்பட்டன.
 பிறகு, சிறந்த புருஷர்களுள் உத்தமர்களான அவர்களோ மேற்குமுக
 மாக உம்முடைய புத்திரனாலே குறிக்கப்பட்ட இடமும் ஸரஸ்வதி
 யின் தென்புறமாயிருக்கின்றதும் நற்கதியைக் கொடுக்கின்றதும் உத்
 தமதீர்த்தத்துடன் கூடியதுமான குருக்ஷேத்ரத்தை அடைந்தார்கள்.
 களர்மண்ணில்லாத அந்த இடத்தில் அவர்கள் யுத்தம்செய்ய விரும்
 பினார்கள். மகாராஜே! பிறகு, பீமன் கவசத்தை அணிந்துகொண்
 டும் பெரிய முனையுள்ள கதையை எடுத்துக்கொண்டும் கருடனுக்குச்
 சமமான ரூபத்தைத்தரித்து நின்றான். அரசே! நன்றாகக் கட்டப்
 பட்ட தலைப்பாகையுள்ளவனும் கலப்பில்லாத பொன்னாலாகிய கவ
 சத்தை அணிந்தவனுமான உம்முடையபுத்திரன் பொன்மயமான
 மேருமலைபோல விளங்கினான். அவ்வாறு எதிர்த்தவர்களும் வீரர்
 களுமான அந்தப் பீம தூர்யோதனரிருவரும் மிக்க கோபங்கொண்ட
 இரண்டு யானைகள்போல யுத்தத்தில் பிரகாசித்தார்கள். மஹாராஜே!
 தேர்க்கூட்டத்தினிடையில் நிற்பவர்களும் புருஷஸ்ரேஷ்டர்களும்
 பிராதாக்களுமான அவ்விருவரும் உதித்திருக்கின்ற சந்திர ஸூர்யர்
 கள்போல் விளங்கினார்கள். அரசே! ஒருவரையொருவர் கொல்வதில்
 விருப்பமுள்ளவர்களான அவ்விருவர்களும் கண்களாலே எரிக்கின்ற
 வர்களாகிக் கோபங்கொண்ட இரண்டு மஹாஸர்ப்பங்கள் போல ஒரு
 வரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அரசே! குருவம்சத்தில்
 உதித்தவனும் சிறந்த வீர்யமுள்ளவனுமான தூர்யோதனராஜன்
 கதையை எடுத்துக்கொண்டு மிக்க மனமகிழ்ச்சியுள்ளவனாகவும்
 இரண்டு கடைவாய்களையும் நக்கிக்கொண்டவனாகவும் குரோதத்தி
 னால் கண்கள் சிவந்தவனாகவும் பெருமூச்சுடன் கூடியவனாகவும் ஒரு
 யானை மற்றொரு யானையைப் பார்ப்பதுபோல் பீமஸேனைப்பார்த்து
 யுத்தத்திற்காக அழைத்தான். வீர்யமுள்ளவனான பீமனும் அவ்வா
 ரே உருக்குமயமான கதையைக் கையிலெடுத்துக்கொண்டு காட்டில்

விம்மமானது விம்மத்தை அழைப்பதுபோல அரசனான துரியோதனனை அழைத்தான். கதாயுதத்தைக் கையில் எடுத்துக்கொண்டவர்களான அந்தத்துரியோதனன்விருகோதரனிருவரும் சிகரத்துடன் கூடின இரண்டிமலைகள்போல யுத்தத்தில் விளங்கினார்கள். மகாராஜரே! அவ்விருவரும் மிகப்பெருங்கோபமுள்ளவர்கள்; இருவரும் பயங்கரமான பராக்கிரமமுள்ளவர்கள்; இருவரும் புத்திமானான பலராமருக்குக் கதாயுத்தத்தில் சிஷ்யர்கள்; இருவரும் மகாபலசாலிகள்; இருவரும் வருணனுக்குச்சமமான செய்கையுள்ளவர்கள்; இருவரும் வாஸுதேவருக்கும் ராமருக்கும் குபேரனுக்கும் மதுகைடபர்களுக்கும் ஸமானர்கள்; இருவரும் ஸுந்தோபஸுந்தர்களுக்கும் குச்சமமான செய்கையுள்ளவர்கள்; இருவரும் ராமராவணர்களுக்கும் வாலிஸுக்கிரீவர்களுக்கும் ஸமானர்கள். சத்துருக்களைத்தபிக்கச் செய்பவர்களான அவ்விருவரும் அவ்வாறே காலனுக்கும் ம்ருத்யுவுக்கும் ஸமானர்கள். சரத்காலத்தில் ஒருபெண்யானையின்பொருட்டு மதத்தினால்மயங்கினவைகளும் கொழுப்புள்ளவைகளும் மதநீரைப்பெருக்குகின்றவைகளுமான இரண்டுபெரிய ஆண்யானைகள் போல அவ்விருவரும் ஒருவரையொருவர் எதிர்த்தோடிவந்தார்கள். ஒருவரோடொருவர் கோபங்கொண்டவர்களும் பகைவர்களை அடக்குகிறவர்களுமான அவ்விருவரும் இரண்டுஸர்ப்பங்கள்போல ஜ்வலிக்கின்றகோபமாகிறவிஷத்தைக் கக்கினார்கள். பரதகுலத்தில் பிறந்தவர்களுள் சிறந்தவர்களான அவ்விருவரும் மிக்கபராக்கிரமமுள்ளவர்கள்; இரண்டிவிம்மங்கள்போல (யுத்தத்தில் ஒருவராலும்) அவமதிக்க முடியாதவர்கள்; கதாயுத்தத்தில் ஸமர்த்தர்கள். வீரர்களான அவ்விருவரும் நகங்களையும் கோரப்பற்களையும் ஆயுதங்களாகக்கொண்ட இரண்டுபுலிகள்போல எவ்விதத்தினாலும் ஸகிக்கமுடியாதவர்கள்; பிரஜைகளை ஸம்ஹரிக்கின்ற பிரளயகாலத்தில் பொங்குகின்ற இரண்டுஸமுத்திரங்கள்போல (எவ்விதத்தினாலும்) தாண்டமுடியாதவர்கள். (பகைவர்களை) மிகவாட்டுகின்றவர்களும் (ஒருவரையொருவர்) பார்ப்பவர்களும் சத்துருக்களை அடக்குகிறவர்களும் குருஸ்ரேஷ்டர்களுமான அந்தஇரண்டு மகாரதர்களும் கோபங்கொண்ட இரண்டு அங்காரகக்கிரகங்கள்போலவும், மாரிக்காலத்தில் மிக்ககடோரமாகக்கர்ஜித்துக்கொண்டு மழையைப்பொழிகின்றவையும் கீழ்த்திசையினின்றும் மேல்திசையினின்றும் தோன்றிவந்திருக்கின்றவையுமான இரண்டு மேகங்கள்போலவும், மகாத்மாக்களும் மிக்கபலசாலிகளும் கிரணங்களுள்ளவர்களும் காந்தியுள்ளவர்களும் உதித்திருக்கின்றவர்களுமான

இரண்டு பிரளயகாலசூரியர்கள்போலவும் காணப்பட்டார்கள். மிக்க புஜபலமுள்ளவர்களான அவ்விருவர்களும் மிக்ககோபங்கொண்ட இரண்டுபுலிகள்போலவும் கர்ஜிக்கின்ற இரண்டுமேகங்கள்போலவும் இரண்டுவிம்மங்கள்போலவும் அதிககோபங்கொண்ட இரண்டியானைகள்போலவும் எரிகின்ற இரண்டுநெருப்புக்கள்போலவும் கிளர்ச்சி அடைந்தார்கள். ரோஷத்தினால் உதடிதுடிக்கின்றவர்களும் ஒருவரை ஒருவர் பார்க்கின்றவர்களும் மகாபலசாலிகளுமான அவ்விருவர்களும் சிகரத்துடன்கூடின இரண்டுமலைகள்போலக் காணப்பட்டார்கள். மகாபலசாலிகளும் கதையைக்கையில் கொண்டவர்களும் புருஷஸ்ரேஷ்டர்களுமான அவ்விருவரும் எதிர்த்தார்கள். இருவரும் அதிகஸந்தோஷமுள்ளவர்கள். இருவரும் மிகமதிக்கப்பெற்றவர்கள். புருஷஸ்ரேஷ்டர்களான தூர்யோதனன், விருகோதரன் இருவரும் கனைக்கின்ற இரண்டு ஜாதிக்குதிரைகள்போலவும் கர்ஜிக்கின்ற இரண்டு யானைகள் போலவும் கர்ஜிக்கின்ற இரண்டுவிருஷபங்கள்போலவும் பலத்தினால் உன்மத்தர்களான இரண்டு தைத்யர்கள் போலவும் விளங்கினார்கள். அரசரே! பிறகு, தூர்யோதனன் ஸ்ருஞ்சயர்களோடுநிற்பவரும் ஜ்வலிக்கின்றஸூர்யன்போலிருப்பவருமான யுதிஷ்டிரரைப்பார்த்து, 'நானும்பீமனுமாகிய இருவருக்கும் இதோ யுத்தம் தொடங்கப்பட்டுவிட்டது. ராஜஸ்ரேஷ்டர்களே! ஸமீபத்தில் உட்கார்ந்துகொண்டு யுத்தத்தைப்பாருங்கள்' என்றுகூறினான். பிறகு, நன்றாக உட்கார்ந்துகொண்டிருப்பதும் மிக்க பெரிதுமான அந்தராஜமண்டலமானது ஆகாயத்தில்பிரகாசிக்கின்ற ஸூர்யமண்டலம்போலக் காணப்பட்டது. மகாராஜரே! மகாபாகுபலமுள்ளவரும் மிக்கஒளிபொருந்தியவரும் அவர்களுடையமத்தியில் உட்கார்ந்தவரும் நாற்புறங்களிலும் பூஜிக்கப்படுகின்றவரும் கறுப்புவஸ்திரம் தரித்தவரும் வெண்ணிறமுள்ளவருமான பலராமர் அரசர்களுடைய நடுவிலிருந்துகொண்டு இரவில் நகைத்திரங்களால் சூழப்பட்டிருக்கின்ற பூர்ணசந்திரன்போல் விளங்கினார். மகாராஜரே! அப்படி கதையைக் கையிலெடுத்தவர்களும் எவ்விதத்தினாலும் (எவராலும்) தாங்க முடியாதவர்களுமான அவ்விருவரும் கடுஞ்சொற்களாலே ஒருவரை ஒருவர் துன்பமுறும்படி செய்துகொண்டு நின்றார்கள். பிறகு, கௌரவர்களுள் சிறந்தவர்களான அவ்விருவரும் ஒருவரையொருவர் பார்த்து அப்பிரியமான வாக்யங்களை உரைத்து யுத்தத்தில் விருத்திரனும் இத்திரனும்போல ஏறிட்டுப்பார்த்துக்கொண்டு அங்குநின்றார்கள்" என்றுகூறினான்.

ஐம்பத்தேழாவது அத்யாயம்.

க த ர யு த் த ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(பீமனுக்கும் தூர்யோதனனுக்கும் வீரவாதம்.)

ஐனமேஜயரே! பிறகு, நெருங்கின வாக்குச்சண்டைநேர்ந்தது. அந்தஸமயத்தில் திருதராஷ்டிரராஜன் துக்கத்துடன் இதனை உரைக்கலானான். “இப்படிப்பட்ட இந்தமுடிவு ஏற்படுகிற மனுஷ்யத்தன்மையானது நிந்திக்கத்தக்கது. பதினேர் அக்ஷைகிணி சேனைகளுக்குத் தலைவனும் குற்றமற்றவனுமான என்குமாரன் எல்லா அரசர்களையும் தன் ஆணைக்குக் கீழ்ப்படுத்தி இந்தப்பூமியை ஆண்டனுபவித்து இந்த யுத்தஸமயத்தில் கதையை எடுத்துக்கொண்டு ஏகாகியாகவும் காலாளாகவும் யுத்தத்திற்குச் சென்றான். என்னுடைய குமாரன் உலகத்துக்கே நாதனாயிருந்தும் அனாதன்போலக் கதையை எடுத்துக்கொண்டு செல்லுகின்றனென்றால் அதிருஷ்டத்தைத்தவிர வேறு யாது காரணமுளது? ஸஞ்சய! அந்தோ! என்புத்திரனால் பெருந்துக்கம் அடையப்பட்டுவிட்டது” என்றான். அந்த அரசன் இவ்வாறு சொல்லிவிட்டுத் துக்கத்தினால் பீடிக்கப்பட்டவனாகப் பேசாமலிருந்துவிட்டான். ஸஞ்சயன் சொல்லலானான்.

“வீர்யமுடையவனும் மேகத்தின் இடிமுழக்கம்போன்ற முழக்கத்துடன் கூடியவனுமான அந்தத்தூரியோதனன் ஸந்தோஷத்தினால் பெரியகாளைபோலக் கர்ஜித்துக்கொண்டு அப்பொழுது பீமனை யுத்தரங்கத்தில் யுத்தத்திற்காக அழைத்தான். மஹாபலசாலியான குருராஜன் பீமனை அழைக்கும்போது, மிக்ககோரமாயும் பலவாறாயுமிருக்கின்ற உருவங்கள் தோன்றின; காற்றுக்கள் இடிகளுடன் வீசின; புழுதிமழை பொழிந்தது; எல்லாத்திசைகளும் இருளால் நன்கு மூடப்பட்டனவாயின; பேரொலியுள்ளவைகளும் பெருங் காற்றுடன் கூடியவைகளும் நெருங்கியவைகளும் மயிர்க்கூச்சத்தையுண்டிபண்ணுகின்றவைகளுமான கொள்ளிக்கட்டைகள் வெடித்துக்கொண்டு ஆகாயத்தினின்று நூறுநூறுகக் கீழேவிழுந்தன; பிரஜைகளுக்கு நாதரே! ராஹுவும் பர்வமில்லாதகாலத்தில் ஸூர்யனை விழுங்கியது; காடிகளுடனும் மரங்களுடனும் கூடின பூமியானது அதிகமாக நடுங்கியது; க்ரூரமான காற்றுக்களும் கீழாகப் பரற்கற்களை இறைத்துக்கொண்டு உரத்துவீசின; மலைகளுடைய சிகரங்களும் பூமியில் விழுந்தன; பற்பலவடிவங்களூள்ள மிருகங்களும் பத்துத்திசைகளிலும் ஸஞ்சாரம்

செய்தன; நரிகள் காந்தியுள்ளவைகளும் கோரநுபமுள்ளவைகளும் மிக்க அச்சந்தருபவைகளுமாகி ஊனையிட்டன; மிக்க பயங்கரமான இடிகளும் மயிர்க்கூச்சத்தை உண்டுபண்ணுகின்றவைகளாயின. ராஜேந்திரரே! ஜ்வலிக்கின்ற திசையில் மிருகங்கள் அமங்களகரமாகச் சப்தித்தன; கிணற்றிலுள்ள தண்ணீரானது நாற்பக்கத்திலும் பொங்கிற்று. அசரீரிகளான பேரொலிகள் பயங்கரமாகக் கேட்கப்பட்டன. அந்த விருகோதரன், இவைமுதலான நிமித்தங்களைக்கண்டு தர்மங்களால் பிரகாசிப்பவரும் ஜ்யேஷ்டப்ராதாவுமான யுதிஷ்டிரரைப்பார்த்து, 'மந்தபுத்தியுடையவனான இந்தத்துரியோதனன் என்னால் ஜயிக்கப்படக்கூடியவன். ஹ்ருதயத்திலேயே மறைந்திருக்கின்றகோபத்தைக் கௌரவராஜனான தூர்யோதனன்மீது, அர்ஜுனன் அக்னியைக் காண்டவவனத்தில்விட்டது போல விடப்போகிறேன். பாண்டவரே! குருகுலத்திற்குமுடிவைச் செய்வனான இந்தப்பாவியைக் கதையினால் கொன்று உம்முடைய இருதயத்திலிருக்கின்ற சல்யத்தை இப்பொழுது நான் பிடுங்கப்போகிறேன். யுத்தமுனையில் கதையினால் இந்தப்பாவியைக் கொன்றுகீர்த்தி மயமான மாலையை இப்பொழுது நான் உமக்குப் போடப்போகிறேன். அரசரே! யுத்தத்தில் இந்தப் பெரியகதையினாலே இப்பொழுது பிளக்கப்போகிறேன். இவன் மீண்டும் ஹஸ்தினாபட்டணத்தில் பிரவேசிக்கப்போகிறதில்லை. தோஷமற்றவரே! பரதர்களுள் சிறந்தவரே! படுத்திருக்கையில் ஸர்ப்பங்களை விட்டது, அன்னத்தில் விஷமிட்டது, பிரமாணகோடியென்னுமிடத்தில் தள்ளினது, அரக்குமாளிகையில் நெருப்புவைத்தது, ஸபையில் பரிஹாஸஞ்செய்தது, எல்லாப் பொருள்களையும் கொள்ளுகொண்டது, *வனவாஸம் செய்வித்தது, ஒருவருஷம் அஜ்ஞாதவாஸஞ் செய்வித்தது, இவைகளால் நமக்குண்டான இந்தத்துக்கங்களுடைய முடிவை இன்று நான் அடையப்போகிறேன். ஒருநினைத்தில் இவனைக் கொன்று என்மட்டில் கடனாளியல்லாதவனாகப்போகிறேன். பரதர்களுள் சிறந்தவரே! கெட்ட புத்தியையுடையவனும் பரிபக்வமடையாத மனமுள்ளவனுமான தார்த்தராஷ்டிரனுடைய ஆயுளும் தாய்தந்தையரைப் பார்ப்பதும் இன்றோடு முடிந்தன. ராஜேந்திரரே! மஹாராஜரே! கெட்டபுத்தியுள்ளவனான குருராஜனுடைய ஸௌக்யமும் மீண்டும் ஸ்திரீகளைப் பார்ப்பதும் இன்றோடு முடிந்தன. குருராஜனான சந்தனுவினுடைய குலத்தைக் கெடுக்கவந்த பாவியான தூர்யோதனன் இன்றைக்குத்

* இங்கு பொருட்பொருத்தத்துக்காகச் சிறிது மாற்றப்பட்டது.


தன்உயிரையும் ஐஸ்வர்யத்தையும் ராஜ்யத்தையும் இழந்து பூமியில் படுக்கப்போகிறான். ராஜாவான திருதராஷ்டிரன் இன்று புத்திரன் கொல்லப்பட்டானென்பதைக்கேட்டுச் சகுனியினுடையபுத்தியினால் உண்டானதும் செய்யத்தகாததும் அமங்களமுமான காரியத்தை நினைக்கப்போகிறான்' என்று கூறினான். அரசர்களுள் சிறந்தவரே! வீர்யசாலியான பீமஸேனன் இவ்வாறு சொல்லிவிட்டுக் கதையைக் கையிலெடுத்ததுக்கொண்டு இந்திரன் விருத்திரனை அழைத்ததுபோல யுத்தத்திற்காக அழைத்துக்கொண்டு எதிரில் நின்றான். கதையைத் தூக்கிக்கொண்டிருப்பவனும்சிகரத்துடன்கூடின கைலாஸம்போன்ற வனுமான தூர்யோதனனைக்கண்டு மீண்டும் பீமஸேனன் கோபமுள்ளவனாகக் கூறலானான். 'தூர்யோதன! அரசனான திருதராஷ்டிரனுடைய அப்படிப்பட்ட கெட்டசெய்கையையும் அவ்வாறே உன்னுடைய அவ்விதமான கெட்டசெய்கையையும் வாரணாவதத்தில் நடந்த செய்கையையும் நீ நினைத்துக்கொள். வீட்டுக்கு விலக்காயிருந்த த்ரௌபதியானவள் ஸபையின்நடுவில் துன்பமடைவிக்கப்பட்டதும், மேலும் சூதாட்டத்தில் உன்னாலும் சகுனியினாலும்அரசரான தர்மநந்தனர் வஞ்சிக்கப்பட்டதும், வனத்தில் உங்களால்உண்டு பண்ணப்பட்டு எங்களால் அடையப்பட்ட பெருந்துக்கமும், ஸாமான்யஜாதியில் பிறந்தவர்கள்போல் எங்களால் விராடநகரத்தில் அடையப்பட்ட துக்கமுமாகிய அனைத்தையும் இப்போது நாசஞ்செய்யப்போகிறேன். துஷ்டபுத்தியுள்ளவனே! பாக்யத்தினால் காணப்பட்டாய். பிதாமஹரும் ரதிகர்களுள் சிறந்தவருமான காங்கேயர் உன்னிமித்தமாக ரதிகனானசிகண்டியினால் கொல்லப்பட்டுச் சரதல்பத்தில்படுத்திருக்கிறார்; த்ரோணரும் கர்ணனும் பிரதாபசாலியானசல்யனும் கொல்லப்பட்டார்கள்; வைரமாகிற நெருப்பை முதலில் உண்டு பண்ணினவனும் அந்த ஸுபலகுமாரனுமான சகுனியும் கொல்லப்பட்டான்; அவ்வாறே பாவியும் த்ரௌபதிக்குத் துயரத்தை உண்டு பண்ணினவனுமான பிராதிகாமியும் கொல்லப்பட்டான். சூரர்களும் விக்கிரமத்துடன் போர்புரிகின்றவர்களுமான உன்னுடைய பிராதாக்களைவரும் கொல்லப்பட்டார்கள். இவர்களும் இன்னும் மற்ற அனேக அரசர்களும் உன்னிமித்தமாகக் கொல்லப்பட்டார்கள். உன்னை நான் இப்பொழுது கதையினால் கொல்லப்போகிறேன். இதில் ஸம்சயமில்லை' என்றான்.

அரசரே! இவ்வண்ணம் அரசனான (தன்னைப்) பார்த்து உரக்கப்பேசுகின்ற விருகோதரனை நோக்கி ஸத்யவிக்ரமனான உம்முடைய

குமாரன் பயமற்றவனாக உரைக்கலானான். 'விருகோதர! பலவிதமான தற்புகழ்ச்சியினால் யாதுபயன்? இப்பொழுது யுத்தம் செய். குலாதம! இப்பொழுது உன்னுடைய யுத்தஸ்ரத்தையை நான் நீக்கப்போகிறேன். உத்தமனான தூர்யோதனன் அல்பபலமுள்ளவனான உன்னால் வேறு ஸாதாரணமனிதன்போல இவ்வாறு வாக்கினால் பயமடையும் படி செய்விப்பதற்கு ஸாத்தியப்படாதவன். வெகுநாளாக விரும்பப்பட்டதும் என்மனத்திலேயே இருந்துகொண்டிருப்பதும் உன்னுடன் செய்வதுமான இந்தக் கதாயுத்தமானது பாக்கியத்தினால் தேவதைகளால் ஏற்படுத்தப்பட்டிவிட்டது. தூர்ப்புத்தியுள்ளவனே! வாக்கினாலும் பற்பல பேச்சினாலும் தற்புகழ்ச்சியினாலும் யாதுபயன்? செய்கையினால் இந்த வார்த்தையை அடக்கிக்கொள். தாமஸம் செய்யாதே' என்று கூறினான். அவனுடைய அந்த வார்த்தையைக் கேட்டு அங்கு வந்திருந்த அரசர்களும் ஸோமகர்களும் அனைவரும் புகழ்ந்தார்கள். பிறகு, எல்லாராலும் நன்றாகப் பூஜிக்கப்பட்டவனும் நன்றாக மயிர்க்கூச்சமடைந்த மேனியுள்ளவனுமான குருநந்தனன் மீண்டும் யுத்தத்தின்பொருட்டுப் புத்தியைத் தைரியப்படுத்திக்கொண்டான். கோபமுள்ளவனும் மதயானைபோன்றவனுமான அந்தத்தூர்யோதனனை அரசர்கள் கைக்கொட்டுக்களாலே மீண்டும் அதிக உத்ஸாகத்தையடையும்படி செய்தார்கள். மகாபலசாலியும் பாண்டுநந்தனனுமான பீமன் கதையை எடுத்துக்கொண்டு மஹாபலசாலியான தூர்யோதனனைக்குறித்து வேகத்தோடு எதிர்த்தோடினான். அச்சமயத்தில் யானைகள் கர்ஜித்தன. அடிக்கடி குதிரைகளும் கனைத்தன. ஜயத்தில் விருப்பமுள்ளவர்களான பாண்டவர் களுடைய சஸ்திரங்களும் பிரகாசித்தன.

ஐம்பத்தேட்டாவது அத்யாயம்.

க த ர ய த த ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(பீமனுக்கும் தூர்யோதனுக்கும் கதாயுத்தம்.)

பிறகு, தளராதமனமுள்ள தூர்யோதனன், அவ்வாறு வந்திருக்கின்ற பீமஸனைக் கண்டு, கர்ஜித்துக்கொண்டு அதிகவேகத்தோடு அவனுக்கு எதிரில் சென்றான். (அவர்கள்) சொம்புகளுள்ள இரண்டுகளைகள் போல ஒருவரோடொருவர் மோதிக்கொண்டார்கள். அடிகளுடைய பேரிடிபோன்ற சப்தம் உண்டாயிற்று. ஒருவரையொருவர் பிடிக்கண்ணை வகொண்டவர்களான அவ்விருவருக்கும் இந்திரனுக்

கும் பிரஹ்லாதனுக்கும் உண்டானதுபோலக் கைகலந்ததும் மயிர் சிலிர்த்தலை உண்டுபண்ணுகின்றதுமான யுத்தம் நேர்ந்தது. ரக்தத்தினால் எல்லா அங்கங்களும் நனைக்கப்பட்டவர்களும் கதையைக்கையில் கொண்டவர்களும் மனவுறுதியுள்ளவர்களும் மஹாபலசாலிகளுமான அவ்விருவர்களும் பூத்திருக்கின்ற இரண்டு பலாசவிருஷும்போலக் காணப்பட்டார்கள். அவ்வாறு மிக்க பயங்கரமான அந்த மஹாயுத்தம் நடந்துவருந் தருணத்தில் ஆகாயமானது மின்மினிப்பூச்சிகளுடைய கூட்டங்களால் (வியாபிக்கப்பட்டது) போலப் பார்க்கத்தக்கதாக விளங்கியது. அவ்வாறு ஸங்குலமாயும் மிக்க நெருக்கமாயுமிருக்கின்ற அந்த யுத்தம் நடந்துவரும் தருணத்தில், யுத்தம் செய்கின்ற இருவரும் களைப்படைந்தார்கள். சத்துருக்களைத் தபிக்கச் செய்பவர்களான அவ்விருவரும் ஒரு முகூர்த்தகாலம் இளைப்பாறி மறுபடியும் விசித்திரமாயும் மங்களகரமாயுமுள்ள இரண்டுகதைகளை எடுத்துக்கொண்டு நன்குபோர்புரிந்தார்கள். மஹாவீர்யமுள்ளவர்களும் இளைப்பாறித்தேறுதலடைந்தவர்களும் புருஷஸ்ரேஷ்டர்களும் பலசாலிகளும்பெண்யானை நிமித்தமாகச்சண்டையிடுகின்ற அடங்காதமதங்கொண்ட இரண்டு ஆண்யானைபோன்றவர்களும் ஸமமானவீர்யமுள்ளவர்களும் கையிலெடுக்கப்பட்ட கதாயுதத்துடன் கூடியவர்களான அவ்விருவரையுங்கண்டு தேவர்களும் கந்தர்வர்களும் தானவர்களும் அதிக ஸந்தோஷத்தை அடைந்தார்கள். கதையேந்திநிற்கும் தூர்யோதனையும் விருகோதரனையும் கண்டு விஜயத்தில் எல்லாப் பிராணிகளுக்கும் ஸம்சய முண்டாயிற்று. பிறகு, பலசாலிகளுள் சிறந்தவர்களும் பிராதாக்களும் ஒருவருக்கொருவர் அனர்த்தத்தை விளைவிக்கும் ஸமயத்தை விரும்பினவர்களான அவ்விருவரும் மறுபடியும் எதிர்த்துத் துன்பம்விளைவிக்கக்கூடிய ஸமயத்தைக்குறித்து முயன்றார்கள். வேந்தரே! போர்காண்பவர்கள் யமதண்டம் போன்றதும் பெரிதாயிருக்கின்றதும் இந்திரனுடைய வஜ்ராயுதம்போன்றதும் உயரத்தூக்கப்பட்டதும் பயங்கரமாயுள்ளதும் பகைவர்களை நாசஞ்செய்கின்றதுமான கதாயுதத்தைக் கண்டார்கள். யுத்தத்தில் பீமஸேனன் கதையைச் சுழற்றும் தருணத்தில் ஒரு முகூர்த்தகாலம் கோரமாயும் மிக நெருக்கமாயுமுள்ள சப்தம் உண்டாயிற்று. பிறகு, தூர்யோதனன் ஒப்பற்ற வேகத்துடன் கூடின அந்தக் கதாயுதத்தைச் சுழற்றுகின்ற சத்துருவான பாண்டவனைக்கண்டு ஆச்சர்யமுள்ளவனானான். பாரதரே! அப்பொழுது, வீரனான விருகோதரன், மறுபடியும் பற்பல கதிகளுடனும் மண்டலகதிகளுடனும் ஸஞ்சரித்துக்கொண்டு

விளங்கினான். ஒருவரையொருவர் கொல்லும்விஷயத்தில் முயற்சி யுள்ளவர்களான அவ்விருவரும் ஒருவரையொருவர் எதிர்த்து, தின்பண்டத்துக்காக இரண்டு பூனைகள் அடித்துக்கொள்வதுபோல அடிக்கடி அடித்துக்கொண்டார்கள். பீமஸேனனோ, அவ்வாறு பல விதமான மார்க்கங்களிலும் மண்டலகதிகளிலும் விசித்ரமான கத ப்ரத்யாகதங்களிலும் விசித்ரமான கோழதீரிகாகதிகளிலும் பற்பல விதமாயுள்ள ஸ்தானங்களிலும் ஸஞ்சரித்தான். கதாயுத்தத்தில் ஸமர்த்தர்களான அவ்விருவரும் ப்ரஹாரங்களுடைய பரிமோக்ஷம், வர்ஜனம், பரிதாவனம், அபித்ரவணம், அக்ஷேபம், அவஸ்தானம், விக்ரஹம், மத்ஸ்யோத்விருத்தம், உருவிருத்தம், அவப்லுதம், உபப்லு தம், உபந்யஸ்தம், அபந்யஸ்தம், என இவ்வித கதாயுத்தகதிகளில் ஸஞ்சரிக்கின்றவர்களாகிப் பரஸ்பரம் அடித்துக்கொண்டார்கள். கௌரவர்களுள் சிறந்தவர்களான அவ்விருவரும் மறுபடியும் வஞ்சித்துக்கொண்டு ஸஞ்சரித்தார்கள். பலவிதமான யுத்தகதி களால் விளையாடுகின்றவர்களும் அதிக பலசாலிகளுமான அவ் விருவரும் மண்டலகதிகளில் ஸஞ்சரித்தார்கள். பகைவர்களை அடக்குகிறவர்களும் யுத்தத்தில் நான்கு பக்கத்திலும் போர்விளை யாட்டைக் காண்பிக்கின்றவர்களுமான அவ்விருவர்களும் கதை களாலே விரைவாக ஒருவரையொருவர் அடித்தார்கள். மகா ராஜரே! ரக்தத்தினால் எல்லாப்பக்கத்திலும் நனைக்கப்பட்டிருக் கின்ற அவ்விருவரும் இரண்டு தந்தங்களால் ஒன்றோடொன்று முட்டிக்கொள்ளும் இரண்டியானைகள்போல விளங்கினார்கள். பகை வர்களைவாட்டுபவரே! விருத்திரனுக்கும் இந்திரனுக்கும் க்ரூரமான யுத்தம்நடந்ததுபோலப்பிற்பகலில் அவ்விருவருக்கும்ரிக்ககோரமான அவ்விதயுத்தம் நடந்தது. பிறகு, கௌதமையக் கையில் கொண்டவர்க ளான அவ்விருவரும் மண்டலாகாரமானகதியில் நிலைபெற்றார்கள். அரசரே! பலசாலியான தூர்யோதனன் வலமாக வட்டமிட்டான். அச்சமயத்தில் பீமஸேனன் இடமாக வட்டமிட்டான். மகாராஜரே! யுத்தமுனையில் அவ்வாறு ஸஞ்சரிக்கின்ற அந்தப்பீமனுடையவிலாப் புறத்தில் தூர்யோதனன் அடித்தான். பாரதரே! பிறகு, பீமன் உம் முடைய புத்திரனால் அடிக்கப்பட்டவனாகி அந்த அடியை லக்ஷியம் செய்யாமல் பெரிதானகதாயுதத்தைச் சுழற்றினான். மஹாராஜரே! இந்திரனுடைய வஜ்ராயுதத்திற்கொப்பானதும் கோரமானதும் யம தண்டம்போலக் கையிலெடுக்கப்பட்டிள்ளுமான பீமஸேனனுடைய அந்தக்கதையை அவர்கள் கண்டார்கள். கதையைச்சுழற்றுகின்ற

பீமஸேனனேக்கண்டு பகைவரைப்பீடிப்பவனான உம்முடையகுமாரன் கோரமானகதையைத்தூக்கித் திருப்பியடித்தான். பாரதரே! உமதுபுத்திரனுடைய கதையினிடத்திலுண்டாகிற காற்றுவேகத்தினால் மிக்கநெருக்கமானசப்தமுண்டாயிற்று; ஒளியும்தோன்றியது. தேஜஸ்வியான அந்தத்துரியோதனன் தனித்தனியான பற்பலமார்க்கங்களிலும் மண்டகைதிகளிலும் ஸஞ்சரிக்கின்றவனாக மறுபடியும் பீமனைக்காட்டிலும் அதிகமாகப் பிரகாசித்தான். முழுவேகத்துடனுங்கூடினபீமனால் சுழற்றப்பட்டபெரியகதையானது உக்கிரமான பேரொலியோடு புகையுடனும் ஜ்வாலையுடனுங்கூடின நெருப்பைக்கக்கியது. தூரியோதனன் பீமஸேனனால் கதைசுழற்றப்பட்டதைக்கண்டு உருக்குமயமான பெரியகதையைச் சுழற்றிக்கொண்டு அதிகமாகப் பிரகாசித்தான். மஹாத்மாவான அந்தத்துரியோதனனுடைய கதையிலிருந்துஉண்டாகிறகாற்றின் வேகத்தைக்கண்டுஸாத்யகியுடன் கூடிய எல்லாப்பாண்டவர்களையும் பயம்வந்தடைந்தது.சத்துருக்களை அடக்குகிறவர்களான அவ்விருவரும் யுத்தரங்கத்தில் நான்குபக்கத்திலும் போர்விளையாட்டைக் காண்பித்துக்கொண்டு ஒருவரைஒருவர்கதைகளால் விரைவாகஅடித்தார்கள். மஹாராஜரே! ரக்தத்தினால் நனைக்கப்பட்டவர்களான அவ்விருவரும் இரண்டியானைகள் தந்தங்களால் எதிர்ப்பதுபோலப் பரஸ்பரம்எதிர்த்து விளங்கினார்கள். விருத்திரனுக்கும் இந்திரனுக்கும் யுத்தம்நடந்ததுபோலப் பிற்பகலில்அவ்விருவருக்கும் அதிககோரமாயும் பஹிரங்கமாயுமுள்ள அப்படிப்பட்டயுத்தம் இவ்வாறுநடந்தது. ஸன்னத்தனாக நிற்கின்ற பீமனைக்கண்டு மகாபலசாலியானஉம்முடையபுத்திரன் மிக்க ஆச்சர்யகரமான மார்க்கங்களில் ஸஞ்சரித்துக்கொண்டு சூந்தீபுத்திரனைக்குறித்து எதிர்த்தோடினான். கோபித்துக்கொண்டிருக்கிறபீமனோ மிக்ககோபமுள்ளவனான அந்தத்துரியோதனனுடைய மகாவேகமுள்ளதும் ஸ்வர்ணத்தினால் அலங்கரிக்கப்பட்டிருப்பதுமான அந்தக்கதையை அடித்தான். மகாராஜரே! அவ்விரண்டு கதாயுதங்களுடையமோதுதலாலுமுண்டான நெருப்புப்பொறிகளுடன்கூடின சப்தமானது உரைந்து கொள்ளுகின்ற இரண்டிவஜ்ராயுதங்களுடைய சப்தம்போலத் தோன்றியது. மஹாராஜரே! அந்தயுத்தரங்கத்தில் வேகமுள்ளதும் பீமஸேனனால் பிரயோகிக்கப்பட்டதும் விழுகின்றதுமான அந்தக்கதையினால் பூமியானது நன்றாக நடுங்கியது. எதிரியானையைக்காண்பதால் கோபம்கொண்ட மதயானைபோன்ற தூரியோதனன் போரில் அப்படிப்பட்டகதை திருப்பியடிக்கப்பட்டதைப் பொறுக்கவில்லை. அரசனான


துரியோதனன் சிச்சயங்கொண்டவனாக (க்கதையை) இடப்பக்கத்தில் வட்டமாகச்சுழற்றிப் பயங்கரமான வேகமுள்ளகதையினால் குந்தீபுத் தனத் தலையில் அடித்தான். மஹாராஜரே! உமதுபுத்ரனால் அந்தக் கதையினால் அடிக்கப்பட்ட பாண்டிநந்தனானபீமன் அசையவில்லை. இது ஆச்சர்யம்போல் இருந்தது. மன்னரே! கதையினால் அடிக்கப் பட்டும் பீமன் ஓரடியினின்றும் மற்றோர் அடி அசையாமலிருந்த தாகிய ஆச்சரியத்தை எல்லாச்சேனைகளும் புகழ்ந்தன. பிறகு, பயங் கரமான பராக்ரமத்துடன் கூடின பீமன் மிக்கபெரிதானதும் ப்ரகாச முள்ளதும் பொன்னாலலங்கரிக்கப்பட்டதுமான கதையைத் துரியோ தனன்மீது பிரயோகித்தான். மஹாபலசாலியான துரியோதனன் கலங் காதவனாக லாகவத்தினால் அந்த அடியை வீணாகச் செய்தான். அச்சம யத்தில் பெரிதான ஆச்சரியம் உண்டாகியது. வேந்தரே! பீமனால் பிர யோகிக்கப்பட்டதும் பேரிடிமுழக்கம்போல் சப்திக்கின்றதும் வீணாகக் கீழே விழுகின்றதுமான அந்தக்கதையானது பூமியை நடுங்கச் செய்தது. கௌரவர்களுள் உத்தமனும் மஹாபலசாலியுமான அந்தத்துரியோத னன், கௌசிகங்களென்னும் முறைகளைக் கைப்பற்றி அடிக்கடி மேலே துள்ளிக்கொண்டு, கதைவிழுந்ததையும் பீமனேனன் வஞ்சிக் கப்பட்டகையும் அறிந்து அப்பொழுது பீமனை வஞ்சித்து மிக்க கோ பங்கொண்டு கதையினால் மார்பில் அடித்தான். மஹாயுத்தத்தில் கதை யினால் அடிக்கப்பட்டவனும் மதிமயக்கமுற்றவனுமான பீமன் உமது புத்ரனால் அடிக்கப்பட்டிச் செய்யவேண்டிய காரியத்தை அறியவில்லை. அரசரே! அவன் அவ்வாறிருக்கும் பொழுது ஸோமகர்களும் பாண் டவர்களும் தம்எண்ணம் மிக அழிந்தவர்களும் மகிழ்ச்சியற்றமனமுள் ளவர்களும் ஆனார்கள். அவன் அந்த அடியினால் யானைபோலக் கோப மூட்டப்பட்டவனாகி யானைபோன்ற உமதுகுமாரனை யானைபோல் எதிர்த்து ஓடினான். பிறகு, பீமன் லிம்மமானது வேகத்துடன் காட்டுயானையை எதிர்த்து ஓடுவதுபோல உமதுபுத்ரனை நோக்கி விரை வாகக் கதையுடன் எதிர்த்து ஓடினான். அரசரே! கதையைப் பிரயோ கிப்பதில் ஸமர்த்தனானபீமன் அரசனான உம்முடைய குமாரனுக்கு அருகில் வந்து அவனைக் குறித்துக் கதையைச் சுழற்றினான். பீமனே னன் அப்பொழுது துரியோதனை விலாப்புறத்தில் அடித்தான். அவன் அடியினால் மனந்தளர்ச்சியடைந்து இரண்டு முழங்கால்களையும் மண்டி யிட்டிப் பூமியில் விழுந்தான். ஜகந்நாதரே! குருகுலத்தில் பிறந்தவர் களுள் சிறந்தவனான அந்தத்துரியோதனன் இரண்டு முழங்கால்களை யும் மண்டியிட்டிப் பூமியில் விழுந்தவுடன், ஸ்ருஞ்சயர்களுடைய ஆர

வாரமானது தோன்றியது. பரதஸ்ரேஷ்டரே! புருஷஸ்ரேஷ்டனான உம்முடையகுமாரன் அந்தஸ்ருஞ்சயர்களுடைய பேரொலியைக்கேட்டுப் பொறாமல் மிக்ககோபம்கொண்டான். மஹாபாகுபலமுள்ள தூர்யோதனன் எழுந்திருந்து மஹாஸர்ப்பம்போலச் சீறிக்கொண்டு இரண்டு கண்களாலும் பீமஸேனைக் கொளுத்துகிறவன்போலப் பார்த்தான். பிறகு, பரதர்களுள்சிறந்தவனான அந்தத்துரியோதனன், யுத்தத்தில் பீமஸேனனுடைய தலையை நொறுக்கப்போகிறவன்போலக் கதையைக் கையில் எடுத்துக்கொண்டு எதிர்த்துஓடினான். பயங்கரமான பராக்கிரமமுள்ளவனும் மஹாபலசாலியும் மலைபோன்றவனுமான அந்தத்துரியோதனன் மஹாத்மாவானபீமனை நெற்றிஓரத்தில் அடித்தான். அவன் அசையவில்லை. அரசரே! யுத்தத்தில் கதையினால் அடிக்கப்பட்டி வெளியில்பெருகுகின்ற ரத்தத்துடன்கூடின அந்தப்ருதாபுத்ரனானபீமன் மதப்பெருக்குள்ள யானைபோல மீண்டும் பிரகாசித்தான். பிறகு, சத்ருக்களை நாசம்செய்பவனும் தனஞ்சயனுக்கு மூத்தவனுமானபீமன், வீரர்களைக்கொல்லுகின்றதும் உருக்குமயமானதும் வஜ்ராயுதத்திற்கும் இடிக்கும் ஒப்பானசத்தத்துடன் கூடியதுமானகதையைக் கையில்எடுத்துப் பலத்தினால் ஆக்ரமித்துப் பகைவனை அடித்தான். பீமஸேனனால் அடிக்கப்பட்டவனும் உமதுகுமாரனுமான அந்தத் தூர்யோதனன் உடம்பின்பூட்டுக்கள் கலகலக்கச்செய்யப்பட்டவனாகிக் காட்டில் நன்றாகப்பூத்ததும் காற்றின்வேகத்தால் அடிபட்டதும் சுழலுகின்றதுமான பெரிய ஸாலவிருஷும் போல விழுந்தான். பிறகு, பாண்டவர்கள் பூமியில் விழுந்திருக்கின்ற உம்முடைய புத்ரனைக்கண்டு ஆரவாரம்செய்தார்கள்; ஸந்தோஷிக்கவும் ஸந்தோஷித்தார்கள். பிறகு, உம்முடையகுமாரன் பிரஜ்ஞையை அடைந்து மடுவினின்று ஓர்யானை கிளம்புவதுபோல மேலே கிளம்பினான். எப்பொழுதும் பொறாமையுள்ளவனும் மஹாரதனும் அரசனுமான அந்தத்துரியோதனன் அப்பொழுது நல்ல சிசையுள்ளவன்போல நாற்பக்கமும் சுற்றிவந்து எதிரில்நிற்கின்ற பாண்டவனை அடித்தான். அவன் அங்கங்கள் தளர்ந்தவனாகிப் பூமியில் விழுந்தான். அந்தக் குருராஜன் யுத்தத்தில் பீமனைப் பராக்கிரமத்தால் கீழேதள்ளி விம்மநாதம்செய்தான். கதையடியினால் வஜ்ரத்திற்கு ஸமமான அவனுடையகவசத்தையும் பராக்கிரமத்தால் உடைத்தான். பிறகு, ஆகாயத்தில் ஆரவாரிக்கின்ற தேவர்கள் அப்ஸாஸுகள் இவர்களுடைய பேரொலி தோன்றியது. தேவர்களால் மிகுதியாக வர்ஷிக்கப்பட்ட உத்தமமான பலநிறமுள்ள புஷ்பங்களின்

மிகுதியான வர்ஷமும் விழுந்தது. பிறகு, பூமியில் விழுந்திருக்கின்ற ஆண்மையிற்சிறந்தவனான பீமனையும் பலத்தினால் குறைவற்ற வயையிருக்கின்ற கௌரவனையும் மிக்கதிடமாயிருந்த கவசத்தினுடைய பங்கத்தையும்கண்டு பகைவர்கள் மிகப்பயந்தார்கள். பிறகு, விருகோதரன் ஒருமுகூர்த்தத்திற்குள் பிரஜைஞையடைந்து ரத்தத்தினால் நனைந்திருக்கின்ற தனதுமுகத்தைத் துடைத்துக்கொண்டு தைரியத்தைப் பின்பற்றி இருகண்களையும் புரட்டிவிழித்துப் பலத்தினால் நிலைத்துநின்றான். பிறகு, பராக்கிரமத்தில் யமனுக்குலப்பான நகுல ஸகதேவர்களும் பார்ஷதனுடன்கூடியவனும் வீர்யமுள்ளவனுமான ஸாத்யகியும் உமதுகுமாரனைக் கொல்லவேண்டுமென்கிற எண்ணம்கொண்டவர்களும் 'நான், நான்' என்று விரைபவர்களுமாக அழைத்துக்கொண்டு எதிர்த்துவந்தார்கள். பலசாலியானபாண்டவன் ஸ்ராமமும் நடுக்கமும்நீங்கினவனாகி மறுபடியும் அவர்களைத் திரும்பச் செய்துவிட்டு யமன்போலத் தானே உம்முடையபுத்ரனை, தேவராஜன் உத்தமனான நமுசியை எதிர்த்ததுபோல யுத்தத்தில் எதிர்த்துச் சென்றான்.

ஐம்பத்தொன்பதாவது அத்தியாயம்.

க த ர யு த் த ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(பீமஸேனன் தூர்யோதனனுடைய தோடையைப் பிளந்தது.)

பிறகு, கௌரவஸ்ரேஷ்டர்களிருவருக்கும் விருத்தியடைந்திருக்கின்ற யுத்தத்தைப்பார்த்து, அச்சமயத்தில், அர்ஜுனன் புகழ்ள்ளவரான வாஸுதேவரைநோக்கி, 'இந்த இரண்டிவீரர்களுள் யுத்தத்தில் எவன் சிறந்தவனென்று உம்மால் எண்ணப்பட்டிருக்கிறான்? ஜனார்த்தனரே! யாருக்கு எந்தக்குணம் சிறந்தது? இதனைச் சொல்வீராக' என்றுவினவ, வாஸுதேவர் கூறலானார்.

'உபதேசம் இருவருக்கும் ஸமானம். பீமனே பலத்தினால் அழிகரித்தவன். இந்தத் தூரியோதனன் விருகோதரனைக்காட்டிலும் ஸமர்த்தன்; முயற்சியுள்ளவன். பீமஸேனனே தர்மத்தினால் யுத்தஞ்செய்வானாகில் ஜயிக்கமாட்டான். அந்யாயத்தினால் யுத்தஞ்செய்தால் ஸுபோதனைக் கொல்லவே கொல்வான். தேவர்களால் அஸுரர்கள் மாயையினால் ஜயிக்கப்பட்டார்களென்று நாம் கேட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட வீரோசனன் இந்திரனால்

மாயையினாலேயே ஜயிக்கப்பட்டான். இந்திரன் விருத்திரனுடைய தேஜஸை மாயையினால் நாசஞ்செய்தான். ஆதலால், வீரனான இந்தவிருகோதரன் மாயையைக் கைப்பற்றவேண்டும். தனஞ்சய! சூதாடும்ஸமயத்தில், 'உன்னுடைய இரண்டுதொடைகளையும் யுத்தத்தில் கதையினால் பிளப்பேன்' என்று தூர்யோதனனைக் குறித்துப் பீமன் பிரதிஜ்ஞைசெய்திருக்கிறான். பகைவர்களை அழிப்பவனான அப்படிப்பட்ட இந்தப்பீமனேனன் அந்தப்பிரதிஜ்ஞையையும் நிறைவேற்றட்டும். மாயாவியான அரசனை மாயையினாலேயே நாசஞ்செய்யட்டும். இவன் பலத்தைப்பின்பற்றி நியாயத்தோடு போர்புரிவானாகில், அதனால், அரசரான யுதிஷ்டிரர் ஆபத்திற்கு உள்பட்டவராவார். பாண்டிநந்தன்! மீண்டும் சொல்லுவேன். என்னிடத்திலிருந்து தெரிந்துகொள். தர்மராஜருடைய அபராதத்தினால் மீண்டும் நம்மைப் பயம் வந்துஅடைந்தது. மிக்கபெரிதான கார்யத்தைச் செய்து பீஷ்மர் முதலான கௌரவர்களைக்கொன்று ஜயமும் சிறந்த கீர்த்தியும் அடையப்பட்டுவிட்டன. வைரமும் தீர்த்துக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆதலால், இவ்வண்ணம் அடையப்பட்ட வெற்றியானது மீண்டும் ஸம்சயத்திற்கிடமாக்கப்பட்டது. பாண்டவ வீர! ஒருவனை ஜயிக்கும் விஷயத்தில் இப்படிப்பட்ட பந்தயமானது ஏற்படுத்தப்பட்டமையால் தர்மராஜருக்கு இதுபெரிதான தூர்ப்புத்தி. தூர்யோதனன் ஸமர்த்தன்; வீரன்; அவ்வாறே ஒரு வழியை அடைந்திருப்பவன்; மேலும், புராதனமாயிருப்பதும் தத்வார்த்தத்துடன் கூடியதுமான இந்த ஸ்லோகமானது சுக்ராசாரியரால் கானம்பண்ணப்பட்டிருப்பதாகக் கேள்வி. அதனைச்சொல்லுகிறேன்; என்னிடத்தினின்றும் கேள். அதன்பொருள், 'முறியஅடிக்கப்பட்டவர்களும் மீண்டும் திரும்பிவருகின்றவர்களும் ஜயத்தை விரும்புகின்றவர்களுமான மிகுந்திருக்கின்ற பகைவர்களிடமிருந்து பயப்படவேண்டும். ஏனென்றால், அவர்கள் ஒருநிச்சயத்தையடைந்தவர்கள்' என்பது. தனஞ்சய! ஸாஹஸத்தினால் எதிர்ப்பவர்களும் உயிரில் ஆசையற்றவர்களுமான வீரர்களுக்கெதிரில் இந்திரனும் நிற்பது அஸாத்தியம். முறியஅடிக்கப்பட்டவனும் சேனைகொல்லப்பட்டவனும் மடுவில் பிரவேசித்தவனும் தோல்வியடைந்து கானகத்தை அடையவிருப்பங்கொண்டவனும் ராஜ்யத்தை அடைவதில் ஆசையற்றவனுமான இந்தத் தூரியோதனனைக் கற்றறிந்தவனான எவன் யுத்தத்தில் தேடி மறுபடியும் த்வந்துவயுத்தத்திற்கு அழைப்பான்? எவன் பீமனேனைக்கொல்லவேண்டுமென்கிற எண்ணத்தி

னால் பதின்மூன்று வருஷம் கதையினால் நல்ல பயிற்சியைப்பெற்று மேலாகவும் குறுக்காகவும் ஸஞ்சரிக்கிறானே அப்படிப்பட்ட தூர்யோ தனன் ஜபிக்கப்பட்டிருக்கின்ற நம்முடைய ராஜ்யத்தைக் கவர்ந்து கொள்ளாமலிருப்பானா? மிக்க புஜபலமுள்ள பீமஸேனன் அந்யாயத்தினால் இவனைக் கொல்லாமல்போனால் குருவம்சத்திலுதித்த இந்தத்தார்த்தராஷ்டிரன் உங்களுக்கு அரசனாவான்' என்றுசொன்னார். தனஞ்சயனே மஹாத்மாவான கேசவருடைய இந்தவார்த்தையைக்கேட்டுப் பீமஸேனன் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே இடத்தொடையைத் தட்டினான். பிறகு, பீமன் குறிப்பைத்தெரிந்து கொண்டு கதையுடன் யுத்தரங்கத்தில் விசித்திரமானமண்டலகதிகளிலும் யமகங்களிலும் இதர கதிகளிலும் ஸஞ்சாரம்செய்தான். அரசரே ! பாண்டவன் வலமாகவும் இடமாகவும் கோமுகுதிரி கதியுடனும் சுற்றிச் சத்துருவை மயக்குகிறவன்போல ஸஞ்சாரம்பண்ணினான். அவ்வாறே, கதையின்வழியில் ஸமர்த்தனான உம்முடைய யுத்திரனும் பீமஸேனைக்கொல்லவேண்டுமென்கிற எண்ணத்தினால் லாகவத்துடன் ஆச்சர்யமாக ஸஞ்சாரம்செய்தான். யுத்தத்தில் கோபங்கொண்ட இரண்டியமன்போன்றவர்களும், சந்தனங்களாலும் காரகில் சாந்தினாலும் பூசப்பட்டிருக்கின்ற கோரமான இரண்டிகதாயுதங்களைச் சுழற்றுகின்றவர்களும், வைரத்தினுடைய முடிவை அடைய எண்ணங்கொண்டவர்களும், ஒருவரையொருவர் கொல்லவிரும்பியவர்களும், மஹாவீரர்களும், புருஷஸ்ரேஷ்டர்களுமான அவ்விருவரும் ஸர்ப்பத்தின் மாம்ஸத்தில் விருப்பமுள்ள இரண்டிகருடபக்ஷிகள் சண்டையிடுவதுபோலப் போர்புரிந்தார்கள். அரசரே ! அந்த யுத்தத்தில் விசித்திரமான மண்டலகதிகளில் ஸஞ்சரிப்பவர்களும் ஸமமாக அடிக்கின்றவர்களும் சூரர்களும் பலசாலிகளும் வாயுவினால் இரண்டிகடல்கள் பொங்குவதுபோலப் பொங்குகின்றவர்களுமான தூரியோதனராஜன் பீமன் இருவருடையகதைகளின் மோதுதலாலும் உண்டாகின்ற அக்னிஜ்வாலைகள் அவ்விடத்தில் தோன்றின. மதங்கொண்டஇரண்டு யானைகள்போல ஸமமாக அடிக்கின்றவர்களான அவ்விருவருடைய கதைகளின் மோதுதலாலும் உண்டாகின்றபேரொலியானது தோன்றியது. அப்பொழுது பயங்கரமாயும் மிக்க ஸங்குலமாயும் இருக்கின்ற அந்த யுத்தத்தில் சண்டைசெய்கின்றவர்களும் பகைவர்களை அடக்குகிறவர்களுமான அவ்விருவரும் களைப்புற்றார்கள். சத்துருக்களைத்தப்பிக்கச்செய்வரே ! அவ்விருவரும் ஒருமுகூர்த்தகாலம் தேறுதலடைந்து மறுபடியும் கோபங்

கொண்டவர்களாகப் பெரியகதைகளைக் கையில் எடுத்து அடித்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். ராஜேந்திரரே! கதையின் அடிகளால் பரஸ் பரம் காயப்படுத்திக்கொள்ளுகின்ற அவ்விருவருக்கும் மிக்ககோர மும் வெளிப்படையுமானயுத்தம் நடந்தது. யுத்தத்தில் விரைவாகச் செல்பவர்களும் காளையினுடைய கண்போன்ற கண்களை யுடையவர்களும் பலசாலிகளுமான அவ்விருவீரர்களும் சேற்றில் நிற்கின்ற இரண்டு கடாமாடுகள்போல ஒருவரோடொருவர் அடித்துக்கொண்டார்கள். எல்லா அங்கங்களிலும் காயப்படுத்தப்பட்டவர்களும் ரக்தத்தினால் நாற்புறத்திலும் நனைக்கப்பட்டவர்களுமான அவ்விருவீரர்களும் இமயமலையில் பூத்திருக்கின்ற இரண்டு பலாசவிருகூங்கள் போலக் காணப்பட்டார்கள். தூர்யோதனனோ பிருதாபுத்ரனான பீமனால் துன்பம் விளைக்கக்கூடிய அவகாசம் காண்பிக்கப்பட்ட போது சிறிது புன்னகையுடன் விரைவாக நெருங்கினான். விவேகியும் பலசாலியுமான விருகோதரன் ஒருநொடியில் அந்தத் தூர்யோதனன் அருகில் வந்திருப்பதைக் கண்டு அதிகவேகத்தோடு அவன்மீது கதையைப் பிரயோகித்தான். உம்முடைய குமாரன் அந்த அடியைக்கண்டு அந்த இடத்திலிருந்து விலகினான். அந்தக்கதை வீணாகப் பூமியில் விழுந்தது. கௌரவர்களிற் சிறந்தவரே! உம்முடைய குமாரன் அதிகம் பரபரப்பினால் அந்த அடியை விடுவித்துக்கொண்டு பீமஸேனனையும் கதையினால் அடித்தான். அளவற்ற தேஜஸுள்ள அந்தப்பீமஸேனனுக்கு ரக்தம்பெருகியதனாலும் அடி பெரிதாகவிழுந்ததனாலும் மூர்ச்சையுண்டாயிற்று. உம்முடையபுத்ரன் யுத்தத்தில் அந்தப்பாண்டவன் பீடிக்கப்பட்டதை அறியவில்லை. பீமனும் மிகப்பீடிக்கப்பட்டிருக்கின்ற சரீரத்தைத் தாங்கிக் கொண்டான். உம்முடைய குமாரன் யுத்தத்தில் அந்தப்பீமஸேனனை அடிப்பதற்கு ஸன்னத்தமாக நிற்பவனாக எண்ணினான். அக்காரணத்தினால் மறுபடியும் அவனை அடிக்கவில்லை. மன்னரே! பிறகு, பாண்டவன் ஒரு முகூர்த்தகாலம் தேறுதலடைந்து கதையை எடுத்துக் கொண்டு பக்கத்திலிருக்கும் தூர்யோதனனை நோக்கி வேகத்தோடு எதிர்த்துச்சென்றான். பரதர்களுள் சிறந்தவரே! எதிர்த்துவருகின்றவனும்பரபரப்புள்ளவனும் அளவுகடந்தபராக்கிரமமுள்ளவனுமான அந்தப் பீமஸேனனைக்கண்டு அவனுடைய அந்தக்கதையடியை வீணாகச் செய்ய எண்ணங்கொண்டவனும் பெரியமனமுள்ளவனுமான உம்முடைய குமாரன் நிற்பதில்புத்தியைச்செலுத்தி விருகோதரனை வஞ்சிக்கவிருப்பங்கொண்டு மேலேமும்பக்கருதினான். பீமஸேனனோ

அரசனுடைய அந்த எண்ணத்தை அறிந்துகொண்டான். அரசரே ! பிறகு, பாண்டவன் கதிபேதத்தினால் வஞ்சிக்கிறவனும் மறுபடியுமே மேலே எழும்புகின்றவனுமான தூர்யோதனனுக்கு எதிரில்ஒடிச்சிங்கம் போல நன்றாகமேலேபாய்ந்து இரண்டுதொடைகளையும் லக்ஷயம் வைத்து வேகத்தோடு கதையைப் பிரயோகித்தான். அரசரே ! பிறகு, பயங்கரமான செய்கையையுடைய பீமனூல் பிரயோகிக்கப்பட்டதும் வஜ்ராயுதம்போன்றதுமான அந்தக் கதாயுதமானது தூர்யோதனனுடைய இனியதோற்றமுள்ள இரண்டுதொடைகளையும் முறித்தது. அரசரே ! பீமஸேனனூல் தொடைகள்முறிக்கப்பட்டவனும் புருஷஸ்ரேஷ்டனுமான அந்த உம்முடையகுமாரன் பூமியைஎதிரொலியிடும்படிசெய்துகொண்டு விழுந்தான். இடிகளுடன்கூடினகாற்று வீசிற்று. புழுதிமழையும் பொழிந்தது. பெருமரங்களுடனும் சிறுமரங்களுடனும் மலைகளுடனுங்கூடினபூமியும் நடுங்கியது. பூமிக்கு நாதனான அந்தத்துரியோதனன் விழுந்தவுடன், பேரொலியுள்ளதும் பிரகாசிக்கின்றதும் இடியுடன்கூடியதும் பயங்கரமானதும் பெரிதுமானகொள்ளியும்விழுந்தது. பாரதரே ! உம்முடையபுத்திரன் தள்ளப்பட்டவுடனே, அச்சமயத்தில் இந்திரன் அப்படிப்பட்டரக்தமழையையும் புழுதிமழையையும் பொழிந்தான். பாரதரே ! அச்சமயத்தில் ஆகாயத்தில் யக்ஷர்கள் ராக்ஷஸர்கள் அவ்வாறே பிசாசங்கள் இவர்களுடையபேரொலிகேட்கப்பட்டது. கோரமான அந்த ஒலியினாலே எல்லாத்திக்குக்களிலும் அனேகமிருகங்கள்பக்ஷிகள் இவற்றின் அதிகோரமானசப்தம் தோன்றியது. உம்முடையபுத்திரன் கீழேதள்ளப்பட்டவுடனே, அவ்விடத்தில் மிகுந்திருக்கின்ற குதிரைகளும் யானைகளும் மனிதர்களும் பெரியசப்தத்தை வெளியிட்டார்கள். உம்முடையபுத்திரன் தள்ளப்பட்டவுடனே, பேரிகள் சங்கங்கள் மிருதங்கங்கள் இவற்றின்பேரொலியும் தோன்றியது; பாதாளமும்சென்றது. அரசரே ! அச்சமயத்தில் திக்குக்கள் அநேக கால்களுள்ளவைகளும் அனேககைகளுள்ளவைகளும் கோரமான காட்சியுள்ளவைகளும் கூத்தாடுகின்றவைகளும் பயத்தைக்கொடுக்கின்றவைகளுமான தலை யில்லா முண்டங்களால் வியாபிக்கப்பட்டன. மன்னரே ! உம்முடையபுத்திரன் தள்ளப்பட்டவுடனே, த்வஜமுள்ளவர்களும் அஸ்திரமுள்ளவர்களும் அவ்வாறே சஸ்திரமுள்ளவர்களும் நடுங்கினார்கள். அரசர்களுள்சிறந்தவரே ! மடுக்களும் கிணறுகளும் ரக்தத்தைக்கக்கின. அதிகவேகமுள்ள நதிகளும் எதிர்த்தோடின. வேந்தரே ! உம்முடையபுத்திரனான தூர்யோதனன் விழுந்தவுடனே, அப்பொழுது ஸ்திரீகள்

புருஷர்கள் போலவும் புருஷர்களெல்லாம் ஸ்திரீகள் போலவும் ஆணர்கள். பரதர்களுள் சிறந்தவரே! அந்த ஆச்சர்யகரமான உத்பாதங்களைக் கண்டு எல்லாப் பாஞ்சாலர்களும் பாண்டவர்களும் கலங்கின மனத்தையுடையவர்கள் ஆணர்கள். பாரதரே! தேவர்களும் கந்தர்வர்களும் அவ்வாறே அப்ஸரஸுகளும் உமது இரண்டுகுமாரர்களுடைய ஆச்சர்யமான யுத்தத்தைப்பேசிக்கொண்டு இஷ்டப்படி சென்றார்கள். ராஜேந்திரரே! அவ்வாறே வித்தர்களும் வாயுவுடன் ஸஞ்சரிக்கிற சாரணர்களும் நரஸ்ரேஷ்டர்களான பீமதூர்யோதனர்களைப் புகழ்ந்துகொண்டு வந்தபடியே சென்றார்கள்.

அறுபதாவது அத்யாயம்.

க த ர யு த் த ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(பீமஸேனன் தூர்யோதனனுடைய அநியாயங்களை நினைவுமுட்டி இடக்காலால் அவன்தலையை உதைத்ததும், யுதிஷ்டிரர் தூர்யோதனைத் தேற்றியதும்.)

உயர்ந்த பெரிய விருஷம்போலத் தள்ளப்பட்டிருக்கின்ற அந்த தூர்யோதனைக் கண்டு அவ்விடத்திலிருந்த பாண்டவர்களனைவரும் மனத்தில் களிப்படைந்தார்கள். சிங்கத்தினால் தள்ளப்பட்டமதங்கொண்ட யானைபோலிருக்கின்ற தூர்யோதனை எல்லாப்பாண்டவர்களும் ஸோமகர்களும் மயிர்சிலிர்த்தவர்களாகிக் கண்டார்கள். பிறகு, பிரதாபமுள்ள பீமஸேனன், அடித்துத் தள்ளப்பட்டிருக்கின்ற அந்தக் கௌரவராஜனை தூர்யோதனை அணுகி, 'புத்தியில்லாதவனே! கெட்டபுத்தியுள்ளவனே! முற்காலத்தில் ஸபையில் ஒற்றைவஸ்திரம் தரித்தவளான த்ரௌபதியைநோக்கிப் பரிஹவித்துக்கொண்டு 'பசு, பசு' என்று எந்த வார்த்தையைச்சொன்னாயோ அந்தப்பரிஹாஸத்தினுடைய பலனை இப்பொழுது நீ அடை' என்று சொன்னான். இவ்வாறு சொல்லிவிட்டு அந்தப் பீமஸேனன் இடக்காலால் தூர்யோதனனுடைய தலையில் உதைத்தான். ராஜவிம்மனை தூர்யோதனனுடைய தலையைக் காலால் புரட்டிப் புரட்டி உதைத்தான். நராதிரே! அவ்வாறே, கோபத்தால் கண்கள் மிகச் சிவந்தவனும் பகைவர்படையைப் பீடிப்பவனுமான பீமன் மறுபடியும் சொல்லிய வாக்யத்தைக்கேளும். 'எந்த மூடர்கள் முற்காலத்தில் எங்களைப்பார்த்து, 'பசு, பசு' என்று கூத்தாடினார்களோ அவர்களைப்பார்த்து நாங்கள், இப்பொழுது

'பசு, பசு' என்று அடிக்கடி பிரதிக்கூத்தாடுகிறோம். எங்களுக்குத் தோகமாவது நெருப்பாவது சூதாட்டமாவது வஞ்சனையாவது இல்லை. நாங்கள் எங்களுடைய புஜபலத்தை ஆதாரமாகக்கொண்டு பகைவர்களை நன்றாகப் பீடிக்கின்றோம்' என்றான். அந்த விருகோதரன் வெகுகாலம்கழித்து வைரத்தினுடைய அக்கரையை அடைந்து மெதுவாகச்சிரித்துக்கொண்டு யுதிஷ்டிரரையும் கேசவரையும் ஸ்ருஞ்சயர்களையும் தனஞ்சயனையும் மாத்ரீபுத்திரர்களையும் பார்த்து, 'வீட்டுக்கு விலக்கான த்ரௌபதியை ஸபையில் இழுத்துவந்தவர்களும் அவளை ஆடையில்லாதவளாகச் செய்ய முயன்றவர்களுமான தார்த்தராஷ்டிரர்கள் த்ரௌபதியினுடைய தவத்தினால் யுத்தத்தில் பாண்டவர்களால் கொல்லப்பட்டிருப்பதைப் பாருங்கள். க்ருரர்களும் நம்மை முன்பு, 'எள்ளுப் பதர்கள்' என்று சொன்னவர்களுமான திருதராஷ்டிர ராஜனுடைய குமாரர்கள் பரிவாரங்களோடும் பந்துக்களோடும் நம்மால் கொல்லப்பட்டார்கள். நாம் இஷ்டப்படி ஸ்வர்க்கத்தையோ நரகத்தையோ அடைவோம்' என்று சொன்னான். மறுபடியும் பீமஸேனன் பூமியில் விழுந்திருக்கின்ற அரசனான தூர்யோதனனுடைய தோளையடைந்திருக்கின்ற அந்தக்கதையைக் கையிலெடுத்துக்கொண்டு இடக்காலால் அவனைத் தலையைமிதித்து, 'வஞ்சகா' என்று சொன்னான். மன்னரே! ஸந்தோஷமுள்ளவனும் அல்பபுத்தியுள்ளவனுமான பீமஸேனன் குருராஜனுடைய தலையில் காலை வைத்ததைப் பார்த்துத் தர்மாத்மாக்களும் சிறந்தவர்களுமான ஸோமகர்கள் மகிழவில்லை. உம்முடைய புத்திரனை அவ்வாறு கொன்று தற்புகழ்ச்சிசெய்துகொள்ளுகின்றவனும் பலவாறு கூத்தாடுகின்றவனுமான விருகோதரனைப்பார்த்துத் தர்மராஜர் இந்தவசனத்தை உரைக்கலானார். 'பீம! வைரத்தினுடைய கடனைத் தீர்த்துக்கொண்டாய். நல்லசெய்கையினாலோ கெட்டசெய்கையினாலோ உன்னால் பிரதிஜ்ஞை நிறைவேற்றப்பட்டது. இப்பொழுது ஓய்ந்துவிடு. இவனுடையதலையைக்காலால் உதைக்காதே. தர்மமானது உன்னை மீறிப்போகவேண்டாம். தோஷமற்றவனே! இவன் அரசன்; ஞாதி; அடிக்கப்பட்டிமிருக்கிறான். இது நியாயமன்று. பீம! பதினேர் அக்ஷௌஹிணிகளுக்குநாதனும் கௌரவர்களுக்குத்தலைவனும் ஞாதியுமான அரசனைக் காலால் தொடாதே. உறவினரையும் மந்திரிகளையும் படையையும் இழந்தவனும் யுத்தத்தில் அடிக்கப்பட்டவனும் அரசனுமான இவன் எல்லாவிதத்தினாலும்|(நம்மால்) துக்கிக்கத்தக்கவன். அரசனான இவன் பரிஹுவிக்கத்

தக்கவனல்லன். மந்திரிகளும் உறவினர்களும் மைந்தர்களும் கொல்லப்பட்ட உன்னுடைய பிராதாவான இந்தத்தூரியோதனன் ஸந்ததி அற்றவனாக அழிந்தான். உன்னால்செய்யப்பட்ட இந்தவிஷயம் நியாயமன்று. முன்பு ஜனங்கள், 'இந்தப்பீமஸேனன் தார்மிகன்' என்று உன்னைச் சொன்னார்கள். பீமஸேன! அப்படிப்பட்ட நீ எந்தக்காரணத்தினால் அரசனைக் காலால் தீண்டுகிறாய்?' என்றார். யுதிஷ்டிரர், பீமஸேனைப் பார்த்து இவ்வாறு சொல்லிவிட்டுக் கண்ணீருடன்கூடினகுரலுள்ள வராகவும் தைன்யமுற்றவராகவும், பகைவர்களை அடக்குபவனான தூரியோதனனுடைய அருகில்வந்து, 'அப்பா! நீ கோபியாதே. உனக்காகத் துக்கமும்படாதே. செய்யப்பட்டிருக்கிற மிக்ககோரமான கர்மம் அனுபவிக்கப்படுகிறதென்பது நிச்சயம். கௌரவர்களுட் சிறந்தவனே! நாங்கள் உன்னைக் கொல்லஎண்ணமுள்ளவர்களானதும் நீ எங்களைக் கொல்ல எண்ணங்கொண்டவனானதுமாகிய கொடும்பயன் பிரம்ம தேவரால் நமக்குக் கட்டளையிடப்பட்டது, இது நிச்சயம். பாரத! பேராசையினாலும் மதத்தினாலும் பால்யத்தினாலும் உன்குற்றத்தினாலும், பெரிதான இப்படிப்பட்ட வியஸனத்தை அடைந்தவனாகிறாய். தோழர்களையும் பிராதாக்களையும் அவ்வாறே பித்ருக்களையும் புத்திரர்களையும் பௌத்திரர்களையும் மற்றவர்களையும் மாளும்படிசெய்து, பிறகு மாண்டாய். உன்னுடைய அபராதத்தினால் எங்களால் உன்னுடைய பிராதார்க்கள் கொல்லப்பட்டார்கள். ஞாதிகளும் கொல்லப்பட்டார்கள். தெய்வமானது தாண்டமுடியாததென்று நினைக்கிறேன். தோஷமற்றவனே! கௌரவ! நீ உனக்காகத்துக்கிக்கலாகாது. உன்னுடைய மரணம் சிலாக்கியமானது. எல்லா நிலைமைகளிலும் நாங்களே இப்பொழுது துக்கிக்கவேண்டியவர்கள். அப்படிப்பட்ட உறவினர்களாலும் நண்பர்களாலும் விடுபட்டவர்களான நாங்கள் தீனமான ஸ்திதியிலிருக்கப்போகிறோம். அவ்வண்ணம் சோகத்தினால் தளர்ச்சியடைந்த மனத்தையுடையவர்களும் துக்கத்தினால் மூடப்பட்டவர்களும் விதவைகளுமான பிராதாக்கள் புத்திரர்கள் இவர்களுடைய மனைவிகளை எவ்வாறு பார்ப்பேன்? அரசனே! நீ ஒருவன் நல்ல நிலைமையை அடைந்தவன். ஸ்வர்க்கத்தில் உனக்கு வாஸம் சாஸ்வதம். நாங்கள் நரகமென்றுபெயர்கொண்ட குரூரமான துக்கத்தை அடையப்போகிறோம். துக்கத்தை அடைந்தவர்களும் விதவைகளும் சோகத்தினால் மெலிவடைந்தவர்களுமான திருதராஷ்டிரருடைய நாட்டுப்பெண்களும் அவர்களுடைய நாட்டுப்பெண்களும் நிச்சயமாக எங்களை நிந்துக்கப்போகிறார்கள்' என்றார். தர்மநந்தனரும் அரசரு

மான யுதிஷ்டிரர் இவ்வண்ணமுரைத்து அதிக துக்கத்தினால் பீடிக் கப்பட்டவராகிப் பெருமூச்சுவிட்டார் ; நெடுங்காலம் புலம்பவும் புலம்பினார்” என்று கூறினான்.

அறுபத்தோராவது அந்நாயம்.

க த ர ய த் த ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(பீமன் அந்நாயம்செய்தானென்று கோபங்கொண்ட பலராமர் அவனைக்கொல்லச்சென்றதும், கோவிந்தர் அவரைச் சமா நானம்செய்ததும், பிறகு, பலராமர் துவாரகைக்குச் சென்றதும், யுதிஷ்டிரர் கிருஷ்ணனோடும் பீமனோடும் ஸல்லாபம்செய்ததும்.)

கிருதராஷ்டிரன், “ஸூத! அதர்மத்தினால் அரசன் கொல்லப் பட்டதைக்கண்டு அப்பொழுது மாதவருக்குத்தமையனும் மஹாபல சாலியுமான பலதேவர், என்னசொன்னார்? ஸஞ்சய! கதாயுத்தத்தின் விசேஷங்களை அறிந்தவனும் கதாயுத்தத்தில் ஸமர்த்தனுமான ரோஹிணிபுத்திரன் எதைச்செய்தானோ அதை எனக்குச் சொல்வாயாக” என்று வினவ, ஸஞ்சயன் சொல்லலானான்.

“பலசாலியும் அடிப்பவர்களுள்சிறந்தவருமான ராமர் பீமஸேன னால் உம்முடையகுமாரன் தலையிலுதைக்கப்பட்டதைக்கண்டு அதிக கோபங்கொண்டார். பிறகு, ஹலாயுதர் அரசர்களுடையமத்தியில் கையை உயரத்தூக்கிக்கொண்டும் கோரமான தீனஸ்வரத்தைவெளியிட்டுக்கொண்டும், ‘பீம! சீ, சீ’ என்றும் ‘அந்தோ! தர்மயுத்தத்தில் நாபிக்குக்கீழே அடிக்கிறதென்பது நிந்திக்கத்தக்கது. விருகோ தரன் கதாயுத்தத்தில் செய்த இது பார்க்கப்பட்டதில்லை. நாபிக்குக் கீழே அடிக்கக்கூடாதென்பது சாஸ்திரத்தின் நிச்சயம். இவனோ சாஸ்திரத்தை விட்டுவிட்டுத் தன் இஷ்டப்படி நடக்கிறான்’ என்றும் கூறினார். அதைஅதைக்கூறுகின்ற அந்தப் பலராமருக்கு அதிககோபம் உண்டாகிவிட்டது. மஹாராஜரே! பிறகு, பலதேவர் அரசனைப்பார்த்துக் கோபத்தினால் கண்கள் மிடிச்சிவந்தவராகிப் பின்வரும் வசனத்தை உரைக்கலானார்.

‘கிருஷ்ண! இவன் கீழேவிழுந்தவனல்லன். இவன் எனக்கு ஸமானன்; நிகரில்லாதவன். ஆச்ரிதர்களின் பலக்குறைவினால் ஆச்ரயமானது அலக்ஷயம்செய்யப்படுகிறது’ என்றார். பிறகு, பலசாலி

யான ராமர் கலப்பையைத் தூக்கிக்கொண்டு பீமனைத் திர்த்துச் சென்றார். கையை ஒங்கிக்கொண்டிருப்பவரும் மஹாத்மாவுமான அந்தப் பலராமருடைய உருவமானது பற்பலதாதுக்களால் விசித்திரமாயுள்ள தும் வெண்ணிறமுள்ள துமான பெரியமலைக் குடும்பானதாக இருந்தது. மஹாராஜரே! பலராமரைக்கண்டு, வீரர்களும் அஸ்திரங்களை அறிந்தவர்களும் அர்ஜுனனுடன் கூடினவர்களுமான பிராதாக்களோடு சேர்ந்தவனும் பலசாலியுமான பீமன், வியஸனத்தை அடையவில்லை. பிறகு, பலசாலியான கேசவர் விநயமுள்ளவராக ராமரைப் பருத்து உருட்சியாயுள்ள இருகைகளாலும் பிரயத்தினத்தினால் வலிந்து தடுத்தார். ராஜேந்திரரே! அப்பொழுது, யதுசிரேஷ்டர்களான வெண்மைநிறமுள்ள பலராமரும் கருமைநிறமுள்ள வாஸுதேவருமாகிய இருவரும் சேர்ந்திருக்கின்ற கைலாசமலையும் அஞ்சனமலையும் போல அதிகமாக விளங்கினார்கள். அரசரே! ஸாயங்காலத்தில் ஆகாசத்தை அடைந்திருக்கின்ற சந்திரஸூரியர்கள் போல் விளங்கினார்கள். கேசவர் கோபமுள்ள இந்தப் பலராமரைத் தணிக்கிறதற்காகக் கூறலானார். 'தன்னுடைய வளர்ச்சி, மித்திரர்களுடைய வளர்ச்சி, மித்திரர்களுடைய மித்திரர்களின் வளர்ச்சி, இவற்றுக்கு மாறாகப் பகைவருக்கு நேரும் அவர்களின் குறைவு, அவர்களின் மித்திரர்களுடைய குறைவு, மித்திரமித்திரர்களுடைய குறைவு இவை ஆறும் தனக்கு விருத்திகரமானவை. எப்பொழுது இவை தன்னிடத்திலும் மித்திரனிடத்திலும் மாறுபட்டிருக்குமோ அப்பொழுது மனவருத்தத்தை அடையவேண்டும். சீக்கிரமாக வைரத்தின் சாந்தியைச் செய்துகொள்ளவேண்டும். பாண்டவர்கள் நமக்கு ஸஹஜ மித்திரர்கள்; சுத்தமான பௌருஷமுள்ளவர்கள்; நம்முடைய அத்தைபிள்ளைகள். அவர்கள் பகைவர்களால் அதிகமாகத் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். பிரதிஜ்ஞையைப் பாதுகாப்பது கஷத்திரியனுக்குத் தர்மமென்று நீர் அறிந்து கொள்ளும். பீமனால் ஸபையின்கண், 'கதையினால் தூர்யோதனனுடைய இருதொடைகளையும் மஹாயுத்தத்தில் பிளப்பேன்' என்று முன்பு பிரதிஜ்ஞை செய்யப்பட்டதன்றோ? சத்துருக்களைத் தபிக்கச் செய்வரே! 'உன்னுடைய இருதொடைகளையும் பீமன் கதையினால் பிளக்கப்போகிறான்' என்று மைத்ரேயமஹரிஷியினால் (தூரியோதனன்) முந்தியே சபிக்கப்பட்டிமிருக்கிறான். ஆதலால், நான் தோஷத்தைக்காணவில்லை. பிரலம்பனை ஸம்ஹரித்தவரே! நீர் கோபித்துக்கொள்ளவேண்டாம். புருஷஸ்ரேஷ்டரே! நம்மைச் சேர்ந்தவர்களும் ஸுககரமான நேசத்தையுடையவர்களுமான பாண்டவர்

கவோடு பிறப்பிலேயே உறவானது நமக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர் களுடைய விருத்தியினாலன்றோ நமக்கு விருத்தி? கோபித்துக்கொள் ளாதீர்' என்று கூறினார். தர்மங்களை அறிந்தவரான பலராமர் வாஸு- தேவருடைய வசனத்தைக்கேட்டு, 'கோவிந்த! தர்மம் ஸாதுக்களால் தரிக்கப்பட்டிருக்கிறது. அந்தத்தர்மமும் (அர்த்தம் காமம்) இரண்டி னாலும் சுருக்கத்தை அடைகிறது. மிக்கபேராசையுள்ளவனுக்கு அர்த்தம் பிரதானம். விஷயங்களில் மிக்கபற்றுதலுள்ளவனுக்குக் காமம் பிரதானம். எவன் தர்மார்த்தங்களையும் தர்மகாமங்களையும் அர்த்தகாமங்களையும் பீடிக்காமல் தர்மார்த்தகாமங்களை அனுஷ்டிக்கி றானோ அவன் மிகுதியான ஸுகத்தை அடைகிறான். கோவிந்த! நீயோ என்னைப்பார்த்து இஷ்டப்படிசொன்னாய். பீமஸேனன் தர் மத்தைக் கெடுத்ததினால் அப்படிப்பட்ட இந்த விஷயமனைத்தும் நிலைகுலையும்படி செய்யப்பட்டது' என்று கூறினார்.

மாதவர், 'தேவரீர் கோபமில்லாதவர்; தர்மாத்மா; எப்பொழுதும் தர்மத்தில் அன்புள்ளவரென்று உலகத்தில் பிரவித்திபெற்றிருக்கிறீர். ஆதலால், தணிந்துவிடும்; கோபம் பாராட்டவேண்டாம். கலியுகம் வந்துவிட்டதென்பதைத் தெரிந்துகொள்ளும். பாண்டவனுடைய பிரதிஜ்ஞையையும் அறிவீராக. ஆதலால், புருஷஸ்ரேஷ்டான பீமன் வஞ்சனையைப் பிரதானமாகக்கொண்ட தூர்யோதனனை யுத்தத் தில் கொன்று வைரம் பிரதிஜ்ஞை இவ்விரண்டின் விஷயத்திலும் கடனைத் தீர்த்துக்கொண்டவனாகட்டும். எவன் வஞ்சனையில் புத்தி யைச் செலுத்தின சத்துருவை யுத்தத்தில் வஞ்சனையினால் கொல் வானோ அவனுக்கு அந்தச்சண்டையில் அதர்மமில்லை. யுத்தத்தில் போர்புரிகின்றவனும் கௌரவர்களுக்கும் விருஷணிகளுக்கும் கீர்த்தி யை உண்டிபண்ணுகிறவனும் வீரனுமான சத்துருவைப் பீமன் கொன்றென்னும் விஷயத்தில் அதர்மமில்லை. இவனால் தூண்டப் பட்டவனான கர்ணன் யுத்தத்தில் போர்புரிகின்றவனும் வீரனும் கௌரவர்களுக்கும் விருஷணிகளுக்கும் கீர்த்தியை உண்டிபண்ணு கிறவனுமான அபிமன்யுவின் வில்லைப் பின்புறத்தினின்று அறுத் தான். பிறகு, வில்லறுக்கப்பட்டவனும் ரதத்தை இழந்தவனும் ஆண்மையில் நிலைபெற்றவனும் ஓடாதவனுமான அபிமன்யுவை ஆயுதங்களை இழந்தவனாகச் செய்து அனேகர்கள் கொன்றார்கள். பிறந்ததுமுதல் லோபகுணமுள்ளவனும் பாவத்தில் புத்தியைச் செலுத்தினவனும் * கெட்ட புத்தியுள்ளவனும் குலத்தைக் கெடுத்த

* இது இரண்டுமுறை வருகிறது.

பாவியுமான துரியோதனன் பீமஸேனனால் கொல்லப்பட்டான். சத் துருக்களோடு போர்புரிகின்ற துரியோதனன், பீமஸேனனால் பதின் மூன்று வருஷகாலமாகத் தேடிவைக்கப்பட்டிருந்த பிரதிஜ்ஞையை யாது காரணம்பற்றித் தெரிந்துகொள்ளாமலிருந்தான்? மேலே எழும்பி வேகத்தோடு பீமனைக்கொல்ல எண்ணங்கொண்ட துர்யோதனனை அந்தப்பீமன் கதையினால் இரண்டு தொடைகளையும் பிளந்தான், நிற்கும்பொழுதாவது மண்டலகதியிலாவது அடிக்கவில்லை' என்றார். அரசரே! அந்த ராமர் கேசவரிடத்தினின்று இந்தக்கபட தர்மத்தைக்கேட்டுப் பிரீதியற்ற மனத்துடன் ஸபையில் கூறலானார். 'பாண்டவன் தர்மாத்மாவான துர்யோதனராஜனை அதர்மத்தினால் கொன்று கபட யுத்தஞ்செய்வனென்கிற பிரவித்தியை இந்த உலகத்தில் அடையப்போகிறான். தர்மாத்மாவான துரியோதனனும் அழிவில்லாதகதியை அடையப்போகிறான். ருஜுவாக யுத்தம்செய்வனும் தர்மத்தினால் ராஜ்யத்தை ரக்ஷித்தவனும் ஜனங்களுக்கு நாதனாயிருந்தவனுமான துர்யோதனராஜன் யுத்த தீக்ஷையை அடைந்து யுத்தரங்கத்தில் ரணயஜ்ஞத்தை விஸ்தாரமாக அனுஷ்டித்துச் சத்துருக்களாகிற அக்னியில் தன் தேகத்தை ஹோமம்செய்து கீர்த்தியாகிற அவப்ருதத்தை அடைந்தான். நண்பர்களோடும் ஞாதிகளோடும் பந்துக்களோடும் சேர்ந்து மஹாராஜன் ஸ்வர்க்கம் போகப்போகிறான்' என்றார். பிரதாபசாலியான ரோஹிணீபுத்திரர் இவ்வாறுசொல்லி விட்டு ரதத்தின்மீதேறிக்கொண்டு வெண்மேகமானது சிகரத்துடனிருந்தாற்போன்ற வடிவத்துடன் கூடியவராகித் துவாரகையைக் குறித்துச் சென்றார். ஜனங்களுக்கு நாதரே! ராமர் துவாரகையைக் குறித்துச்சென்ற பிறகு, பாஞ்சாலர்களும் விருஷ்ணீவீரர்களிடம் கூடின டாண்டவர்களும் மனத்தில் அதிகஸந்தோஷமில்லாதவர்களானார்கள்.

பிறகு, தீனரும் கவலையுற்றவரும் தலைகுனிந்தவரும் சோகத்தினால் எண்ணம் குலைந்தவருமான யுதிஷ்டிரரைப் பார்த்து வாஸுதேவர் இவ்வாறுஉரைக்கலானார். 'தர்மராஜரே! யாதுகாரணம்பற்றி நீர் அதர்மத்தைச்செய்ய அனுமதிக்கொடுக்கிறீர்? அரசரே! பந்துக்களைப்பறிகொடுத்தவனும் விழுந்தவனும் பிரஜ்ஞையற்றவனுமான இந்தத் துர்யோதனனுடைய தலையானது பீமனால் காலால் துகைக்கப்படுகிறதைத் தர்மங்களை அறிந்தவரான நீர் எந்தக் காரணத்தினால் உபேக்ஷை செய்கிறீர்?' என்று வினவ, யுதிஷ்டிரர், 'மாதவரே! விருகோதரன் கோபத்தினால் அரசனை துர்யோதனனைக் காலால்

தலையில் உதைத்தது எனக்குப் பிரியமானதன்று. குலமழிவதில் நான் மகிழவில்லை. நாங்கள் திருதராஷ்டிர புத்திரர்களால் நித்தியம் கபடத்தினால் வஞ்சிக்கப்பட்டோம். நாங்கள் க்ரூரமான அனேக வசனங்களை உரைத்துக் காட்டுக்கு அனுப்பப்பட்டோம். விருஷ்ணி குலத்திலுதித்தவரே! பீமஸேனனுடைய உள்ளத்தில் அந்தத் துக்கம் அதிகமாக இருக்கிறதென்று நினைத்து என்னால் இது உபேக்ஷிக்கப்பட்டது. ஆதலால், நல்ல புத்தியில்லாதவனும் பேராவலுள்ளவனும் காமத்துக்கு வசப்பட்ட துர்ஜனர்களை அனுஸரிப்பவனுமான துர்யோதனனைக் கொன்று, செய்யப்பட்ட கார்யம் தர்மமோ அதர்மமோ, பாண்டவன் அபீஷ்டத்தை அடையட்டும்' என்று கூறினார். குந்திபுத்திரரும் தர்மராஜருமான யுதிஷ்டிரர் இவ்வண்ணம் உரைத்தவுடன், மஹாபாகுபலமுள்ளவரும் யதுகுலதுரந்தரருமான வாஸுதேவர் யுதிஷ்டிரரைப் பார்த்துக் கஷ்டத்தினால், 'இது இஷ்டப்படி ஆகட்டும்' என்று சொன்னார். அவர் இவ்வண்ணம் சொல்லி விட்டுவாயுபுத்திரனை பீமனுக்குப் பிரியத்தைச் செய்யவேண்டுமென்கிற எண்ணத்தினால் அவனால் யுத்தத்தில் செய்யப்பட்டவை அனைத்தையும் பாராட்டினார். மஹாபாகுபலமுள்ள அர்ஜுனனும் பிரியமற்ற மனத்துடன் ப்ராதாவான பீமனைப்பற்றி நல்லதோ தீயதோ ஒரு வசனத்தையும் சொல்லவில்லை. அரசரே! கோபமுள்ளவனும் அபரிமிதமான தேஜஸுள்ளவனும் ஸந்தோஷத்தினால் நன்றாக மலர்ந்த கண்களையுடையவனும் ஜயத்தினால் விளங்குபவனுமான பீமஸேனன் யுத்தத்தில் உம்முடைய புத்திரனைக்கொன்று மிக்கமனக்களிப்புள்ளவனாகத் தர்மராஜரான யுதிஷ்டிரரை அபிவாதனம்செய்து எதிரில் நின்று இருகைகளையும் குவித்துக்கொண்டு கூறலானான். 'மஹாராஜரே! பகைவர்களழிக்கப்பட்டதும் க்ஷேமகரமாயிருப்பதுமான பூமி முழுவதும் இப்பொழுது உம்முடையது. அதனை ஆள்வீராக ஸ்வதர்மத்தைக்காப்பற்றும். அரசரே! எவன் வஞ்சனையினால் இந்தவைரத்தை உண்டிபண்ணினானோ வஞ்சனையில் ப்ரீதியுள்ள அப்படிப்பட்ட இந்தத் துர்யோதனன் அடிக்கப்பட்டிப் பூமியில்படுத்திருக்கிறான். துச்சாஸனனை முதன்மையாகக்கொண்டவர்களும் உக்கிரமான வசனத்தை உரைப்பவர்களுமான அப்படிப்பட்ட உம்முடைய பகைவர்களை வரும் ராதேயனும் சகுனியும் கொல்லப்பட்டார்கள். மஹாராஜரே! ரத்னங்கள் மிக நிரம்பியதும் வனங்களுடனும் பர்வதங்களுடனும் கூடியதுமான அப்படிப்பட்ட இந்தப்பூமியானது, பகைவர்கள் கொல்லப்பட்டவரான உம்மை இப்போது திரும்பிவந்தடைந்தது' என்று

உரைத்தான். யுதிஷ்டிரர், 'பீம ! பகையினுடைய முடிவை அடைந்தாய். அரசனான துரியோதனன் கொல்லப்பட்டான். வாஸுதேவருடைய அபிப்பிராயத்தைப் பின்பற்றி இந்தப்பூமியானது ஜபிக்கப்பட்டது. பாக்கியத்தினால், நீ, மாதா கோபம் இவ்விருவர்விஷயத்திலும், கடனாளியல்லாமையையடைந்தாய். அவமதிக்கமுடியாதவனே! பாக்கியத்தினால், ஜயத்தோடு விளங்குகிராய். பாக்கியத்தினால், சத்துரு கொல்லப்பட்டான்' என்று சொன்னார்" என்றான்.

அறுபத்திரண்டாவது அத்யாயம்.

க த ர ய த த ப ர வ ம். (தோடர்ச்சி.)



(பாஞ்சாலர்முதலியோர் பீமனைத்துதித்ததும், கிருஷ்ணனும் துரியோதனனும் ஒருவரைஒருவர்நிந்தித்ததும், துரியோதனன் தன்னைப்புகழ்கையில்கந்தர்வர்கள் பூமார்பொழிந்ததும், பீஷ்மர்முதலியோருடைய மரணத்திலுத்துக்கீக்கீன்ற பாண்டவர்களைக்கிருஷ்ணன் தேற்றியதும்.)

திருதராஷ்டிரன், "ஸஞ்சய ! யுத்தத்தில் பீமஸேனனால் கொல்லப்பட்ட துரியோதனைக்கண்டு பாண்டவர்களும் ஸ்ருஞ்சயர்களும் யாதுசெய்தனர்?" என்றுவினவ, ஸஞ்சயன் சொல்லத்தொடங்கினான்.

"மஹாராஜரே ! சிங்கத்தினால் கொல்லப்பட்ட மதங்கொண்ட காட்டானையைப்போல், பீமஸேனனால் யுத்தத்தில்கொல்லப்பட்ட துரியோதனைக்கண்டு கோவிந்தரும் பாண்டவர்களும் பாஞ்சாலர்களும் ஸ்ருஞ்சயர்களும் மனத்தில் மிக்கஸந்தோஷமுள்ளவர்களாகிக்குருநந்தனன் கொல்லப்பட்டதருணத்தில் மேலாடைகளைவீசினார்கள்; லிம்மநாதங்களையும் செய்தார்கள். மகிழ்ச்சிக்கு வசப்பட்டிருக்கின்ற இவர்களை இந்தப்பூமியானது பொறுக்கவில்லை. சிலர் விற்களைச் சுழற்றினார்கள். சிலர் நாணகயிறுகளைச் சுழற்றினார்கள். மற்றவர்கள் பெரிய சங்கங்களை முழக்கினார்கள். இன்னும்சிலர் துந்துபிகளை அடித்தார்கள். அவ்வாறே மற்றவர்கள் விளையாடினார்கள். உம்முடைய பகைவர்கள் சிரித்தார்கள். வீரர்கள் பீமஸேனைப்பார்த்து அடிக்கடி இந்தவசனத்தை உரைத்தார்கள். 'மிக்கபயிற்சியுள்ளவனான குருராஜனைக்கதையினால் யுத்தத்தில்கொன்று இப்பொழுது உன்னால் யுத்தத்தில் செய்யமுடியாத மிக்கபெரிதானகார்யமன்றோ செய்யப்பட்டது. உன்

னல்செய்யப்பட்ட இந்தச்சத்துருவதத்தை ஜனங்கள் மஹாயுத்தத் தில் இந்திரனல்செய்யப்பட்ட விருத்திரவதம்போல எண்ணினார்கள். பற்பல மார்க்கங்களிலும் மண்டலகதிகளிலும் நாற்பக்கத்திலும் ஸஞ்சரிக்கின்ற சூரனான இந்தத் தூர்யோதனனை விருகோதரனைத் தவிர வேறு எவன் கொல்வான்? நீ இந்தச்சமயத்தில் பிறரால் எவ் விதத்தினாலும் அடையமுடியாத வைரத்தினுடைய அக்கரையை அடைந்தாய். மற்றவனால் இப்படிப்பட்ட இந்தக் கார்யம் செய்ய அஸாத்தியமானது. வீர! யுத்தமுனையில் மதயானைபோன்ற உன் னால் தூர்யோதனனுடைய தலையானது அதிருஷ்டத்தினால் காலால் துகைக்கப்பட்டது. தோஷமற்றவனே! உத்தமமான யுத்தத்தைச் செய்து சிங்கத்தினால் கடாமாட்டினது ரக்தம் குடிக்கப்பட்டாற் போல துச்சாஸனனுடையரக்தமானது அதிருஷ்டத்தினால் உன்னால் பானம்பண்ணப்பட்டது. எவர்கள் தர்மாத்மாவான யுதிஷ்டிரராஜர் விஷயத்தில் அபகாரம் செய்தார்களோ அவர்களுடைய தலையில் தெய்வாதீனமாக உன்னுடைய செய்கையினால் உன்னுடைய கால் வைக்கப்பட்டது. பீம! பகைவர்களைக் கீழ்ப்படுத்தினதினாலும் தூர்யோதனனுடைய வதத்தினாலும் தெய்வாதீனமாக உன்னுடைய மிக்க பெரிதான புகழானது பூமியில் பிரவித்தி அடைந்தது. பாரத? விருத்திரன் கொல்லப்பட்டவுடன் இவ்வண்ணமே இந்திரனை வந்திகள் புகழ்ந்தார்கள். அவ்வாறே நாங்களும் பகைவர் களைக்கொன்ற உன்னைப் புகழ்ந்தோம். பாரத! தூர்யோதன னுடைய வதமானது ஏற்பட்டவுடனே எங்களுக்குச் சிலிர்த்த ரோமங்கள் இன்னுங்கூட மடக்கப்படவில்லை. அதனை நீ தெரிந்து கொள்' என்றனர். அவ்விடத்தில் ஒன்றுசேர்ந்தவர்களும் காற் றுடன் ஸஞ்சரிப்பவர்களுமான தேவர்கள் பீமஸேனனைப் பார்த்து இவ்வண்ணம் உரைத்தார்கள். ஸந்தோஷமுள்ளவர்களும் புருஷ சிரேஷ்டர்களும் தகாதவசனத்தை உரைப்பவர்களுமான பாண்ட வர்களோடு சேர்ந்த அந்தப் பாஞ்சாலர்களைக் கண்டு மதுஸூதனர் அச்சமயத்தில் உரைக்கலானார். 'அரசர்களே! கொல்லப்பட்டிருக் கிற சத்துருவை மறுபடியும் உக்கிரமான சொற்களால் அடிக்கடி கொல்வது நியாயமன்று. மந்தபுத்தியுள்ளவனான இந்தத் தூர்யோ தனன் கொல்லப்பட்டான். எப்பொழுது இவன் வெட்கமில்லாத வனும் பேராசையுள்ளவனும் பாவினை ஸஹாயமாகக்கொண்ட வனும் நண்பர்களுடைய கட்டளையை மீறிநடப்பவனுமானானே அப் பொழுதே இந்தப்பாவிமானவன் மாண்டவனாகிவிட்டான். இவன்

வி துரராலும் துரோணராலும் கிருபராலும் பீஷ்மராலும்ஸ்ருஞ்சயர் களாலும் பாண்டவர்களின்பொருட்டுப் பலவாறு வேண்டப்பட்டும் பித்ருபாகத்தைக் கொடுக்கவில்லை. புருஷாதமனான இந்தத் துரியோதனன் இப்பொழுது அவர்களுக்கு மித்திரனுமல்லன்; சத்துருவுமல்லன். கட்டைபோல அஸாரமாக இருக்கின்ற இவனைச் சொற்களால் மிகுதியாகத் துன்பஞ்செய்வதினால் என்னபயன்? அரசர்களே! சீக்கிரமாக ரதங்களில் ஏறுங்கள்; போவோம். பாபாத்மாவான துரியோதனன் மந்திரிகளோடும் ஞாதிகளோடும் பந்துக்களோடும் பாக்கியத்தினால் கொல்லப்பட்டான்' என்றார். பிரஜைகளுக்கு நாதரே! துரியோதனராஜன் கிருஷ்ணனிடத்தினின்று இவ்வாறு அவமதிப்பான வார்த்தையைக்கேட்டுக் கோபத்துக்கு வசப்பட்டவனாக எழுந்திருந்தான். அவன் இருகைகளாலும் பூமியைப்பிடித்துக்கொண்டும் பின்தட்டினால் உட்கார்ந்துகொண்டும் பார்வையைப் புருவங்களில் ஏறச்செய்துகொண்டும், வாஸுதேவரிடத்தில் அதனை வைத்தான். பாதிஉயர்ந்திருக்கிற சரீரத்துடன் கூடினவனான அரசனுடைய ரூபமானது கோபமுள்ளதும் வாலறுக்கப்பட்டதும் பற்களில் விஷமுள்ளதுமான ஸர்ப்பத்தினுடைய ரூபம்போல இருந்தது. அவன் பிராணனுக்கு முடிவையுண்டிபண்ணுகின்ற கோரமான வேதனையையும் பாராதவனாகக் கடுஞ்சொற்களால் வாஸுதேவரை வருத்தமடையும்படி செய்யத்தொடங்கினான்.

'கம்ஸதாஸனான வஸுதேவனுடைய புத்திர! 'தொடைகளைப்பிள' என்று பீமனுக்கு வீணாக ஞாபகத்தை உண்டிபண்ணினவனான உன்னால் அதர்மத்தினால் கதாயுத்தத்தில் நான் வீழ்த்தப்பட்டமையால் உனக்கு வெட்கமில்லையா? அர்ஜுனனைப்பார்த்து நீ சொல்லிய வசனத்தை நான் தெரிந்துகொள்ளவில்லையா? நியாயமாக யுத்தம்செய்கின்ற அரசர்களை அனைக்கபடோபாயங்களால் ஆயிரக்கணக்காக மாளும்படிசெய்த உனக்கு வெட்கமில்லை; தயைஇல்லை. நாஸ்தோறும் சூரர்களுக்குப் பெரியதுன்பத்தைச் செய்துவந்த பிதாமஹரான பீஷ்மர் சிகண்டியைமுன்னிட்டு உன்னால் உயிரை இழக்கும்படிசெய்யப்பட்டார். மிக்கதுர்புத்தியுள்ளவனே! அஸ்வத்தாமாவினுடைய பெயர்போன்ற பெயருள்ள யானையைக்கொண்டு ஆசார்யரான துரோணர் சஸ்திரத்தைக் கீழேறியும்படி செய்யப்பட்டார். அது என்னால்அறியப்படவில்லையா? வீர்யமுள்ளவரான அந்தத்துரோணரும் குரூரனான இந்தத் த்ருஷ்டத்யும்னனால் வீழ்த்தப்படுந்தருணத்தில் நீ பார்த்துக்கொண்டிருந்தாய், இவனை நீ தடுக்கவில்லை. பாண்டிபுத்திரனான

அர்ஜுனனைக் கொல்வதற்காக யாசித்து (வாங்கப்பட்ட) சக்தியையே கடுதாக்கசன்மீது போடும்படிசெய்தவனான உன்னைவிடக் கொடும் பாவி யார்? கைகளறுக்கப்பட்டவனும் அவ்வாறு பிராயோபவேசஞ் செய்தவனும் பலசாலியுமான பூரிஸ்ரவஸானவன் உன்னுல்தூண்டி விடப்பட்ட துராத்மாவான ஸாத்யகியினால் கொல்லப்பட்டான். பார்த்தனை ஜயிக்கவேண்டுமென்கிற எண்ணத்தினால் உத்தமமான செய்கையைச்செய்பவனான கர்ணனோ, நாகஸ்ரேஷ்டனான அஸ்வ ஸேனனை வீணாக்கிக் கொல்லப்பட்டான். மறுபடியும் சக்ரமானது பூமியில் அமிழவே, வியஸனத்தினால் பீடிக்கப்பட்டவனும் தோல்வியை அடைந்தவனும் சக்ரத்தைத் தூக்குவதில் முயற்சியுள்ளவனுமாயிருந்த புருஷஸ்ரேஷ்டனான கர்ணன் யுத்தத்தில் மாறும்படிசெய்யப்பட்டான். நீ என்னையும் கர்ணனையும் பீஷ்மதுரோணர்களையும் யுத்தத்தில் ருஜுவாக எதிர்த்துப் போர்புரிந்திருப்பாயாகில் நிச்சயமாகவே உனக்கு ஜயமுண்டாயிராது. ஸ்வதர்மத்தை அனுஷ்டித்த அரசர்களும் நாங்களும் மற்றவர்களும் அயோக்யனானஉன்னால் கபடமார்க்கத்தினால் உயிரைஇழக்கும்படி செய்யப்பட்டோம். கிருஷ்ண! மாயாவியான உன்னால் சூரியனைமறைக்கிற மாயையைச்செய்து விந்துராஜனான ஜயத்ரதன் கொல்லப்பட்டான். அதை நான் அறியேனா?' என்றுசொன்னான்.

வாஸுதேவர், 'காந்தாரிநந்தன! பாபமார்க்கத்தை அனுஷ்டித்த நீ பிராதாக்களோடும் பிள்ளைகளோடும் பந்துக்களோடும் பரிவாரங்களோடும் ஸுஹ்ருத்துக்களோடும்சேர்ந்து மாண்டாய். உன்னுடைய பாவங்களாலேயே வீரர்களான பீஷ்மதுரோணர்கள் கொல்லப்பட்டார்கள். உன்னுடைய ஸ்வபாவத்தை அனுஸரித்தவனான தால் கர்ணனும் யுத்தத்தில் கொல்லப்பட்டான். மூட! என்னால் வேண்டப்பட்டும் பாண்டவர்களுக்குப் பித்ருபாகமான ஸ்வராஜ்யத்தைப் பேராசையினாலும் சகுனியிடத்தில் உனக்கிருந்த நிச்சயத்தினாலும் நீ கொடுக்கவிரும்பவில்லை. உன்னால் பீமஸேனனுக்கு விஷம்கொடுக்கப்பட்டது. அநிக கெட்டபுத்தியுள்ளவனே! எல்லாப் பாண்டவர்களும் தாயோடுகூட அரசுக்குமானிகையில் கொளுத்தப்பட்டார்கள். கெட்டஎண்ணமுள்ளவனே! வீட்டுக்கு விலக்காயிருந்த த்ரௌபதியானவள் சூதாட்டத்தில் ஸபைபுரின்கண் இழுத்துவரப்பட்டாள். வெட்கங்கெட்டவனே! அப்பொழுதே நீ கொல்லப்படத்தக்கவன்.சூதுகருவிகளை ஆடத்தெரியாதவரான தர்மராஜரைச் சூதாட்டத்தில் ஸாமர்த்தியமுள்ள சகுனியினால் கபடத்தி

னால் தோல்வியடையச் செய்காயன்றோ? அதனால், நீ யுத்தத்தில் கொல்லப்பட்டாய். பாவி! பாண்டவர்கள் வேட்டையாடுவதற்காகப் போயிருக்குந் தருணத்தில் பாவியான ஜயத்ரதனால் கானகத்தில் த்ருணபிந்துவினுடைய ஆஸ்ரமத்திலிருந்த த்ரௌபதியானவள் கிலேசத்தை அடைவிக்கப்பட்டமையாலும், மேலும், பாலனும் உதவி இல்லாதவனுமான அபிமன்யு யுத்தத்தில் அனேகர்களால் உன்னுடைய தோஷங்களால் கொல்லப்பட்டமையாலும் நீ யுத்தத்தில் கொல்லப்பட்டாய். யுத்தத்தில் கார்யத்தைச் செய்வரும் பாண்டவர்களுக்கு அனர்த்தத்தைச் செய்ய விருப்பமுள்ளவருமான பீஷ்மரைச் சிகண்டியானவன் மித்திரனுக்காகக் கொன்றான். அதில் அக்கிரமம் இல்லை. ஸ்வதர்மத்தைப் பிற்படுத்தி உனக்குப் பிரியத்தைச் செய்ய வேண்டுமென்கிற எண்ணத்தினால் அஸத்துக்களுடையவழியில் நிலை பெற்றிருந்த துரோணசாரியர் திருஷ்டத்யும்னனால் யுத்தத்தில் கொல்லப்பட்டார். கற்றறிந்தவனான ஸாத்யகி, தன் பிரதிஜனையை ஸத்யமாகச் செய்ய எண்ணிப் பகைவனும் மஹாரதனும் ஸோம தத்தகுமாரனுமான பூரிஸ்ரவஸை யுத்தத்தில் கொன்றான். அராசனே! புருஷஸ்ரேஷ்டனான அர்ஜுனன் யுத்தரங்கத்தில் போர் புரிகின்றவனாக எவ்விதத்தினாலும் ஒருபொழுதும் இசுழத்தக்க கார்யத்தைச் செய்யமாட்டான். மிக்க கெட்டபுத்தியுள்ளவனே! அர்ஜுனன் பலவாறு கர்ணனுக்குத் துன்பம்விளைவிக்கக்கூடிய ஸமயத்தைப் பெற்றிருந்தும் வீரர்களின் செயலேநினைத்துக்கொண்டு அவனை யுத்தத்தில் கொன்றான். இவ்வாறு சொல்லாதே. தேவர்களுடைய அபிப்பிராயத்தை அறிந்து அவர்களுக்குப் பிரியத்தையும் நன்மையையும் செய்யவேண்டுமென்கிற எண்ணத்தினால், அர்ஜுனன்மீது (போடப்பட்ட) பெரிய நாகாஸ்திரமானது என்னால் தவறும்படி செய்யப்பட்டது. நீயும் பீஷ்மரும் கர்ணனும் துரோணரும் துரோண புத்திரரும் விராடநகரத்தில் அந்த அர்ஜுனனுடைய கருணையினால் உயிரோடு விடப்பட்டீர்கள். கந்தர்வர்களிடங்களில் அவ்வாறு வெளியிடப்பட்ட பார்த்தனுடைய பராக்கிரமத்தை நினைத்துக்கொள். காந்தாரீ நந்தன! பாண்டவர்கள் உன் விஷயத்தில் செய்ததில் அதர்மமில்லை. ஸ்வதர்மத்தினால் பகைவர்களைத் தவிக்கச் செய்வர்களான வீரர்கள் தங்களுடைய புஜபலத்தைப் பின்பற்றி யுத்தத்தில் ஜயித்தார்கள். நீ பாவியானபடியினால் நாசமடைந்தாய். எந்தஎந்த அகார்யங்களை நாங்கள் செய்ததாக நீ சொல்லுகிறாயோ அவை அனைத்தும் உன்னுடைய அதிகமான துர்க்குணத்தினால் லவோ அனுஷ்டிக்கப்பட்டன. பிரு

ஹஸ்பதி சக்கிரர் இவர்களுடைய உபதேசத்தை நீ கேட்டதில்லை. முதியவர்களை நீ உபாவிக்கவில்லை. ஹிதமானவாக்கியத்தையும் நீ கேட்டதில்லை. நீ அதிகபலமுள்ள லோபத்தினாலும் ஆசையினாலும் வசப்படுத்தப்பட்டவனாகி அகார்யங்களைச் செய்தாய். அப்படிச் செய்த தன் முடிவை அனுபவிப்பாயாக' என்றுகூறினார்.

தூரியோதனன், 'முறைப்படி அத்யயனம் செய்திருக்கிறேன்; தானமும் செய்திருக்கிறேன். ஸமுத்திரம்சூழ்ந்தபூமியும் என்னால் அனுபவிக்கப்பட்டது. பகைவர்களுடையமுடியிலும் நிலைபெற்றுநின்றேன். எவன் என்னைவிடச் சிறந்தமுடிவுள்ளவன்; தம்மொழியை நன்குசெய்கின்ற க்ஷத்தியர்களுக்கு விருப்பமான இந்தமரணமானது என்னால் அடையப்பட்டது. எவன் என்னைக்காட்டிலும் சிறந்த முடிவுள்ளவன்? தேவர்களுக்குரியவைகளும் அரசர்களாலடைய அரிய வையுமானமனுஷ்யபோகங்களும் உத்தமமானஐஸ்வர்யமும் என்னால் அடையப்பட்டன. எவன் என்னைவிடச் சிறந்தமுடிவுள்ளவனாவான்? அச்சுத! நண்பர்களோடும் உறவினர்களோடும் கூடி நான் ஸ்வர்க்கம்போகப்போகிறேன். நீங்கள் நிந்திக்கப்பட்ட எண்ணத்துடன் துக்கித்துக்கொண்டிருக்கப்போகிறீர்கள். பீமனால் காலால் எந்தலை உதைக்கப்பட்டதென்பதில் எனக்கு வியஸனமில்லை. ஒருக்ஷணத்தில் காக்கைகளோ கழுகுகளோ பருந்துகளோ காலவைக்கப்போகின்றன' என்றுகூறினான். புத்திசாலியான குருராஜனுடைய இந்தவாக்கியத்தின்முடிவில் புண்யவாஸனையுள்ள புஷ்பங்களுடைய மிக்கபெரிதான மாரியானது விழுந்தது. கந்தர்வர்கள் மிக இனியவையான நான்குவித வாத்தியங்களையும் முழக்கினார்கள். அப்ஸரஸுகளும் அரசனுடைய கீர்த்தியுடன்கூடின செய்கையைக் கானம்செய்தார்கள். அரசரே! வித்தர்களும் 'நல்லது, நல்லது' என்னும் வாக்குக்களை வெளியிட்டார்கள். வாஸனைபொருந்தியதும் புண்யகந்தமுள்ள துமான காற்றானது மிருதுவாயும் ஸுகமாயும் வீசியது. எல்லாத்திசைகளும் பிரகாசித்தன. ஆகாயம் வைரீர்யம்போல விளங்கியது. வாஸுதேவரை முந்தின வராகக்கொண்ட அந்தப்பாண்டவர்கள் அத்யாச்சர்யங்களையும் தூரியோதனனுடைய பூஜையையும் கண்டு வெட்கினார்கள். அவர்கள், பீஷ்மரும் த்ரோணரும் கர்ணனும் பூரிஸ்ரவஸும் அதர்மத்தினால் கொல்லப்பட்டதைக்கேட்டுச் சோகத்தால் பீடிக்கப்பட்டவர்களாகி வியஸனமுற்றார்கள். கவலையுற்றவர்களும் தீனமானமனத்தையுடையவர்களுமான அந்தப்பாண்டவர்களைக்கண்டு கண்ணபிரான் மேகம்போலவும் துந்துபிபோலவும் சப்தித்துக்கொண்டு இந்தவசனத்தை உரைக்கலானார்.

'மிகவிரைவாக அஸ்திரப்பிரயோகம்செய்கின்ற இந்தத் துரியோதனனும் விக்ரமசாலிகளான அந்த எல்லாமகாரதர்களும் நேரானயுத்தத்தால் உங்களால் யுத்தத்தில் கொல்லமுடியாதவர்கள். ஆதலால், அரசர்களே! என்னால் இவர்கள் உபாயத்தால் கொல்லப்பட்டார்கள். அப்படிச் செய்யாவிடில் பாண்டவர்களுக்கு ஒருபொழுதும் ஜயமுண்டாகாது. அவர்கள் எல்லோருமே சிறந்தவில்லாளிகள்; பூமியில் அதிரதர்களான அந்தநால்வரும் லோகபாலர்களாலுங்கூட நேரில் தர்மத்தினால் கொல்வதற்கு ஸாத்யப்படாதவர்கள். அவ்வாறே, கதையைக் கையில்கொண்டவனும் சிரமம் நீங்கினவனுமான இந்தத் துரியோதனன் காலதண்டத்தைக் கையிலேந்தியமனாலும் தர்மத்தினால் கொல்வதற்கு ஸாத்யப்படாதவன். இந்த அரசன் கபடத்தால் கொல்லப்பட்டான். அனேகசத்துருக்கள் வஞ்சனையுடன்கூடின உபாயங்களால் கொல்லப்பட்டார்களென்பதை நீங்கள் மனத்தில்வைத்துக்கொள்ளாதீர்கள். அஸுரர்களை ஸம்ஹரிப்பதில் நோக்கங்கொண்ட முன்னோர்களான தேவர்களால் இந்தவழி அனுஸரிக்கப்பட்டிருக்கிறது. ஸாதுக்களால் அனுஸரிக்கப்பட்ட வழியானது எல்லோராலும் அனுஸரிக்கப்படும். மஹாத்மாக்களான இவர்களுக்கு இவ்வாறு பிரம்ம தேவர் தாமே விதித்திருக்கிறார். வல்லமையினால் விதியைத்தாண்டிவது ஒருவனாலும்முடியாது. தனஞ்சய!சென்றதையும் செல்லுகிறதையும்செல்வதையும் ஒருநொடியில் கொல்லக்கூடியவனும் தெய்வத்தை வேறுவிதமாகச் செய்வதற்கு விரும்பமாட்டான். ¹கிருதகிருத்யர்களானநாம் ஸாயங்காலத்தில் இருப்பிடம்செல்ல விரும்புவோம். அரசர்கள்எல்லாரும் குதிரைகளோடும் யானைகளோடும் ரதங்களோடும் விடாய் தீரட்டும்' என்றார்.


வாஸுதேவருடைய வார்த்தையைக் கேட்டு, அப்பொழுது, பாண்டவர்களும் பாஞ்சாலர்களும் மிக்க மனக்களிப்புற்றவர்களாக விம்மக்கூட்டம்போலக் கர்ஜித்தார்கள். பிறகு, ஜனார்த்தனர் பாஞ்ச ஜன்யமென்கிற சங்கத்தை ஊதினார். அர்ஜுனன் மிக்க மனமகிழ்ச்சியுடன் தேவதத்தமென்கிற சிறந்தசங்கத்தை ஊதினான். குந்தீபுத்ரரான யுதிஷ்டிரராஜர் அநந்தவிஜயமென்கிற சங்கத்தை ஊதினார். பயங்கரமான செய்கைகளையுடைய விருகோதரன் பெளண்ட்ரமென்கிற பெரும்சங்கத்தை ஊதினான். நகுலனும் ஸகதேவனும் ஸுகோஷம் மணிபுஷ்பகமென்கிற மஹாசங்கங்களை ஊதினார்கள். அவ்வாறே, திருஷ்டத்யும்னன் ஜைத்ரமென்கிற சங்கத்

1 மேற்கொண்ட காரியத்தைச் செய்துமுடித்தவர்கள்.

தை ஊதினான். ஸாத்யகி நந்தீவர்த்தனமென்கிற சங்கத்தை ஊதி
னான். பரதர்களுள் சிறந்தவரே! அந்தச் சங்கங்களுடைய பேரொலி
யினால் ஆகாயம்முழுமையும் நிறைக்கப்பட்டது. பூமியும்நடுங்கியது.
பிறகு, சங்கங்களும் பேரிகளும் பணவங்களும் ஆனகங்களும் கோழு
கங்களும் பாண்டவசேனைகளில் முழக்கப்பட்டன. அந்தச் சப்தமா
னது நெருங்கியதாயிற்று. சில புருஷஸ்ரேஷ்டர்கள், தூரியோதனன்
கொல்லப்பட்டதைக்கண்டு ஸந்தோஷமுள்ளவர்களாகப் பயமற்றுப்
பாண்டவர்களை மங்களகரமான ஸ்தோத்திரங்களால் துதித்தார்கள்.

அறுபத்துமூன்றாவது அத்யாயம்.

க த ர ய த் த ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(பாஞ்சாலர்கள்மதலானவர்கள் தங்கள்தங்கள் இருப்பிடம்கேர்ந்தவுடன்
பாண்டவர்கள் தூரியோதனனுடைய பாசறைக்குப்போனதும், கீந
ஷ்ணன் ரதத்தினின்று பார்த்தனைஇறக்கிவிட்டுத் தாமம்இறங்கி
உடனே அந்தரதத்தைளித்ததும், கீநஷ்ணன் தேரையெரித்
ததற்குக்காரணத்தை அர்ஜுனனுக்குக்கூறியதும், கீநஷ்
ணனுடையதூண்டுதலால் பாண்டவர்கள் அன்றிரவு
ஓகவநீநதியின்கரையில் வஸித்ததும், யுதிஷ்டிர
ருடைய தூண்டுதலால் வாஸுதேவர் காந்
தாரியைத் தேற்றுதற்காக ஹஸ்தின
புரம் சேன்றதும்.)

பிறகு, பரிகாயுதம்போன்ற கைகளையுடையவர்களான அரசர்
களைவரும் மகிழ்ச்சியுள்ளவர்களாகிச் சங்கங்களைமுழக்கிக்கொண்டு
இருப்பிடம் சென்றார்கள். அரசரே! நம்முடைய பாசறையைக்
குறித்துச்செல்லுகின்ற பாண்டவர்களைப் பின்தொடர்ந்து, மகாவில்
லாளியான யுயுதஸுவும் அவ்வாறே ஸாத்யகியும்சென்றார்கள். திருஷ்ட
டத்யும்னனும் சிகண்டியும் திரௌபதிபுத்திரர்களனைவரும் மற்ற
எல்லாமஹாவில்லாளிகளும் தத்தம் சிபிரங்களைக்குறித்துச்சென்றார்
கள். பிறகு, அந்தப்பார்த்தர்கள், ஜனங்கள் வெளியில்போனபின் அரசங்
கம்போலக் காந்தியைஇழந்ததும், உத்ஸவத்தைஇழந்த பட்டணம்
போன்றதும், நாகம்பிடிக்கப்பட்ட மடுப்போன்றதும், நாதனைஇழந்த
தும், ஸ்திரீகளாலும் நபும்ஸகர்களாலும் பெரும்பான்மையாக ஆக்கிர
மிக்கப்பட்டுள்ளதும், பிராயமுதிர்ந்த மந்திரிகளால் வீற்றிருக்கப்பட்
டதுமான தூரியோதனனுடைய பாசறையினுள் பிரவேசித்தார்கள்

அரசரே ! துரியோதனனுக்கு முந்திச்செல்பவர்கள் காவியஸ்திரம் போல் அழுக்கடைந்த வஸ்திரத்தைத்தரித்து அஞ்சலிபந்தஞ்செய்து கொண்டு அவ்விடத்தில் இந்தப் பாண்டவர்களை உபாவித்தார்கள். மஹாராஜரே ! ரதிகர்களுள் சிறந்தவர்களான பாண்டவர்கள் குரு ராஜனுடைய பாசறையைஅடைந்து ரதங்களினின்று இறங்கினார்கள். பரதர்களுள் சிறந்தவரே ! பிறகு, எப்பொழுதும் பிரியமாகவும் ஹிதமாகவுமிருக்கிற கார்யத்தைச்செய்வதில் ஜாகருகரான கேசவர் அர்ஜுனனைப்பார்த்து, ' பரதர்களில் சிறந்தவனே ! காண்டீவத்தையும் பெரியவையான இரண்டு அக்ஷயதூணீரங்களையும் கீழே இறக்கு. பிறகு, நான் இறங்குவேன். தோஷமற்றவனே ! நீயும் இறங்கிவிடு. இது உனக்கு நன்மையைத்தரக்கூடியது' என்று சொன்னார். வீரனும் பாண்டுபுத்திரனுமான தனஞ்சயன் அதை அவ்வண்ணமே செய்தான். பிறகு, மேதாவியான கோவிந்தர், அந்த அர்ஜுனன் இறங்கினபின் குதிரைகளுடைய கடிவாளங்களை விட்டு விட்டு, காண்டீவத்தை வில்லாகக்கொண்ட அர்ஜுனனுடைய ரதத்தினின்று கீழேஇறங்கினார். பிராணிகளுக்கு ஈசுவரரும் மஹாத்மாவுமான அந்தக் கேசவர் இறங்கினவுடனே, வானரமும் த்வஜத்தில் வாஸஞ்செய்துகொண்டிருந்த தேவர்களுடன் விரைவாக விலகிச் சென்றது. அரசரே ! துரோணராலும் கர்ணனாலும் திவ்யாஸ்திரங்களால் எரிக்கப்பட்டிருந்த அந்த மஹாரதமானது, பிறகு, உடனே அக்னியினால் விரைவாகப்பற்றி எரிந்தது. காண்டீவத்தை வில்லாகக்கொண்ட அர்ஜுனனுடைய ரதமானது அம்பரூத்தூணிகளுடனும் கடிவாளங்களுடனும் குதிரைகளுடனும் நுகத்தடி கட்டுக் கயிறுகளுடனும் சாம்பலாகிப் பூமியில்விழுந்தது. பிரபுவே ! அரசரே ! அவ்வாறு அந்தரதம் சாம்பலானதைக்கண்டு பாண்டுபுத்திரர்கள் ஆச்சர்யமடைந்தவர்களானார்கள். அர்ஜுனனும் கைகளைக்கூப்பி அன்புடன் நமஸ்கரித்து அபிவாதனஞ்செய்து, 'கோவிந்தரே ! பகவானே ! ஏன் ரதமானது நெருப்பினால் எரிக்கப்பட்டுவிட்டது? யதுந்தனரே ! இது என்ன பெரிதான ஆச்சர்யம் உண்டாகியது? மிக்க புஜபலமுள்ளவரே ! நான் கேட்கத்தக்கதாக எண்ணினால் அதனை எனக்குச் சொல்வீராக' என்று வினவினான். வாஸுதேவர், ' அர்ஜுனா ! இந்தரதமானது முந்தியே துரோணர் கர்ணன் இவர்களுடைய அஸ்திரங்களால் எரிக்கப்பட்டது. பகைவர்களைத் தவிக்கச் செய்பவனே ! நான் இதன்மீது ஏறியிருந்ததினால் யுத்தத்தில் இது அழிந்துபோகாமலிருந்தது. நீ இப்பொழுது க்ருதக்ருத்யனாகி

விட்டபடியால் என்னால் விடப்பட்ட இந்த ரதமானது இப்பொழுது பிரம்மாஸ்திர தேஜஸினால் எரிக்கப்பட்டுச் சிதறியது' என்று சொன்னார். ஷாட்.குண்டியபரிபூர்ணரும் சத்துருக்களை ஸம்ஹரிப்பவருமான கேசவர் சிறிது புன்சிரிப்புடன் யுதிஷ்டிரராஜரைக் கட்டிக்கொண்டு, 'சுந்தீகந்தனரே ! பாக்கியத்தினால் நீர் ஜயசீலராக விளங்குகிறீர். தெய்வாதீனமாக உம்முடைய பகைவர்கள் ஜயிக்கப்பட்டார்கள். அரசரே ! தெய்வாதீனமாகக் காண்டவத்தைத்தரித்த அர்ஜுனனும் பாண்டவனான பீமஸேனனும் நீரும் மாத்ரீபுத்திரர்களான நகுலஸஹதேவர் களும் ஸௌக்கியமாக இருக்கிறீர்கள். பாரதரே ! வீரர்களுக்கு நாசத்தை உண்டிபண்ணினதும் பகைவர் கொல்லப்பட்டதுமான இந்த யுத்தத்தினின்று விடுபட்டீர்கள். மேலே செய்யவேண்டிய காரியங்களை விரைவாகச் செய்யும். முன்பு அர்ஜுனனுடன் உபப்லாவ்யநகரத்துக்குவந்த என்னை உத்தேசித்து நீர் மதுபர்க் கத்தைக்கொடுத்தி, 'மகாபாகுபலமுள்ளவரே ! பிரபுவே ! கோவிந்தரே ! பிராதாவும் உமக்கு நண்பனுமான இந்தத் தனஞ்சயனை எல்லாஆபத்துக்களிலும் ரக்ஷிக்கக்கடவீர்' என்று சொன்னீரன்றோ ? அவ்விதம்சொல்லிய உமக்கு நானும், 'அவ்வாறே ஆகுக' என்று சொன்னேன். ஜனேசுவரரே ! ராஜேந்திரரே ! சூரனும் ஸத்திய பராக்கிரமனுமான உம்முடைய அந்த 'ஸவ்யஸாசியானவன் பிராதாக்களோடு ஜபமுள்ளவனாகும்படி ரக்ஷிக்கப்பட்டான். வீரர்களுக்கு நாசத்தை உண்டிபண்ணுகிறதும் மயிர்க்கூச்சத்தை உண்டி பண்ணுகிறதுமான இந்த யுத்தத்தினின்று விடுவிக்கப்பட்டான்' என்றுகூறினார். மஹாராஜரே ! வாஸுதேவர் இவ்வண்ணம்உரைக்கக்கேட்ட தர்மராஜரான யுதிஷ்டிரர், மயிர் பொடித்தவராகி, ஜனார்த்தனரைப்பார்த்து மறுமொழி கூறலானார். 'சத்துருக்களைத் துடைப்பவரே ! துரோணராலும் கர்ணனாலும் விடப்பட்ட பிரம்மாஸ்திரத்தை ஸாக்ஷாத் வஜ்ரபாணியான இந்திரனையானாலும் உம்மைத்தளிர வேறுஎவன் தாங்குவான் ? தேவரீருடைய அனுக்ரஹத்தினால் யுத்தத்தில் அனேகர் கொல்லப்பட்டார்கள். மகாயுத்தத்தை அடைந்தவனான அர்ஜுனனும் புறங்கொடுப்பவனாகாமலிருந்தான். மகாபாகுபலமுள்ளவரே ! அப்படியே உமது அருளினால், நானும் எனது * பரம்பரைகளும் காரியங்களைத் தொடர்ச்சியாகச் செய்து, பராந்ரமந்தினுடைய நல்லபலன்களை அடைந்தோம். உலகத்தில் பிரஸித்திபெற்றிருக்கிறீர். உபப்லாவ்யத்தில் ஸ்ரீஷியாஸ

மஹரிஷி, 'எங்கே தர்மமோ அங்கே கிருஷ்ணன் ; எங்கே கிருஷ்ணனோ அங்கே ஜயம்' என்று எனக்குச்சொன்னார்' என்று கூறினார். இவ்வாறு கூறக்கேட்ட வாஸுதேவர், யுதிஷ்டிரரைப்பார்த்து, 'பாரதரே ! குருநந்தனரே ! உம்முடையதும் சத்துருக்களுடையதுமான பதினெட்டு அக்ஷௌஹிணிசேனைகளும் இவ்வுலகில் பலத்தினால் அர்ஜுனனுக்கு ஈடாகா. அப்படிப்பட்ட இந்தப் பாண்டுநந்தனனான அர்ஜுனன் திவ்யாஸ்திரங்களனைத்தையும் சங்கரரிடத்தினின்று அடைந்து, 'யுத்தத்தில் நீ எனக்கு ஸமமாக இருப்பாய் ; அல்லது, மேலானவனாக இருப்பாய்' என்று அனுமதிக்கொடுக்கப்பட்டவனாக மீண்டு பூமியைவந்தடைந்தான். பிரபுவே ! நரசிரேஷ்டனான அர்ஜுனன் உம்மால் அனுமதிக்கொடுக்கப்பட்டால் சென்றதையும் நிகழ்கின்றதையும் வருவதையும் அரைநிமிஷத்தில் (மரணத்தை) அடைவிப்பான் என்பது என்னுடைய எண்ணம். கோபங்கொண்டதனஞ்சயன் அரைநிமிஷத்திற்குள் பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், அஸ்வத்தாமா, ஜயத்ரதன் ஆகிய இவர்களைக் கொல்லத்திறமையுள்ளவனாவான். அந்த அர்ஜுனன், தேவர்கள் அஸுரர்கள், கந்தர்வர்கள் யக்ஷர்கள் உரகர்கள் ராக்ஷஸர்கள் இவர்களுடன்கூடின மூவுலகங்களையும் ஜயிக்கச்சக்தியுள்ளவன். இவ்வுலகிலுள்ள மானிடரைப்பற்றிச் சொல்லவேண்டுமா ? என்னால் தூண்டப்பட்டும் அவர்களைக் கொல்வதில் புத்தியைச்செலுத்தவில்லை. அஃது அவ்வாறு ஏற்பட்டது தெய்வத்தின் செயல். அதனால், அவர்கள் அதிக பலசாலிகளானார்கள். அரசரே ! இவ்விஷயத்தில் உண்மையான சொற்கள் என்னால் நன்கு உரைக்கப்பட்டன. என்னிடத்தில் எல்லாம் காண்பிக்கப்பட்டன. அதனால், இவன் சத்துருக்களை ஜயித்தான். அரசரே ! மிக்கபுஜபலமமைந்த அர்ஜுனனும் எனக்கு ஸமானன். பிரபுவே ! மஹேசுவரரிடத்தினின்று அஸ்திரங்களைப்பெற்ற பிரபுவான அந்த அர்ஜுனன் எதைத்தான் செய்ய மாட்டான் ?' என்றார். பாரதரே ! இவ்வாறு சொல்லப்பட்ட அந்த வீரர்கள் உம்முடைய பாசறையை அடைந்து பொக்கசங்களையும் மிகுதியான ரத்தினக்குவியல்களையும் கைக்கொண்டார்கள். பாரதரே ! நரேந்திரரே ! மகாபாக்கியசாலிகளும் சத்துருக்களை ஜயித்தவர்களுமான அவர்கள் வெள்ளி, பொன், மணிகள், முத்துக்கள், பூஷணங்கள், சிறந்தகம்பளங்கள், தோல்கள், யானைகள், குதிரைகள், ரதங்கள், சிறந்தசயனங்கள், கணக்கிலடங்காத வேலைக்காரர்கள், வேலைக்காரிகள், ராஜ்யத்துக்குரிய மற்ற உபகரணங்கள் இவைகளையும் குறைவு

படாத உம்முடைய தனத்தையும் அடைந்து உரக்க அட்டஹாஸஞ் செய்தார்கள். அந்தப்பாண்டவவீரர்கள் அனைவரும் அடிக்கடி தேறு தலடைந்து வாகனங்களை விட்டுவிட்டுக் கவலையற்றவர்களாயிருந்தார்கள். மஹாராஜரே! பிறகு, மிக்க புகழுள்ளவரான வாஸுதேவர், 'நாம் மங்களத்திற்காகப் பாசறைக்கு வெளியில் வலிக்கவேண்டும்' என்று உரைத்தார். 'அவ்வண்ணமே' என்று சொல்லிவிட்டு அந்தப் பாண்டவர்களெல்லாரும் அவ்வாறே ஸாத்யகியும் வாஸுதேவரோடு கூடினவர்களாக மங்களத்திற்காக வெளியில் சென்றார்கள். அரசரே! பகைவர்களைக் கொன்றவர்களான அந்தப்பாண்டவர்கள் பாவனமான ஓகவதீ என்கிற நதியை அடைந்து அன்றிரவு (அங்கே) வாஸம் செய்தார்கள். பிறகு, யுதிஷ்டிரராஜர் அச்சமயத்திற்கு ஏற்ற ஒருவிஷயத்தை ஆலோசித்து, 'மாதவரே! சத்துருக்களைச் சிஷிப்பவரே! உமக்கு விருப்பமிருந்தால், குரோதத்தினால் நன்கு ஜ்வலிக்கின்ற காந்தாரியைத் தணிப்பதற்காக அவ்விடம் செல்வது உமக்குத் தக்கதாகும். மஹாபாக்கியமுள்ளவரே! * ஹேதுக்களோடும் காரணங்களோடும் கூடினவையும் காலத்துக்குத் தக்கபடி சொல்லப்படுபவையுமான வாக்கியங்களால் சீக்கிரமாகக் காந்தாரியை மனவருத்தந் தணிந்தவளாகச் செய்யவேண்டும். பிதாமஹரான வியாஸபகவானும் அவ்விடத்தில் இருப்பார்' என்று வேண்டினார். பிறகு, யதுகுலத்திலுதித்த வரான கோவிந்தரை ஹஸ்தினாபட்டணத்துக்கு அனுப்பினார்கள். பிரதாபசாலியான அந்த வாஸுதேவரும் தாருகனை ரதத்தில் ஏறும்படி செய்துகொண்டு அம்பிகாபுத்திரனான திருதராஷ்டிரனிருக்கிற இடத்தைக்குறித்து வேகத்துடன் விரைவாகச் சென்றார். சைப்யம்ஸுகீர்வம் என்கிற குதிரைகள் பூட்டின தேரின்மீதேறிச் செல்லப்போகிறவரான அந்தக் கண்ணபிரானைப்பார்த்து, பாண்டவர்கள், 'புத்திரர்கள் கொல்லப்பட்டவளும் கீர்த்தியுள்ளவளுமான காந்தாரியைத் தேறுதலடையும்படி செய்யும்' என்று வேண்டினார்கள். பாண்டவர்களால் உரைக்கப்பட்டவரும் ஸாத்வதர்களுள் சிறந்தவருமான அந்த ஸ்ரீ வாஸுதேவர் அந்தப்பட்டணம் சென்றார். பிறகு, பிள்ளைகள் கொல்லப்பட்ட காந்தாரியிடம் விரைவாகச் சென்றார்" என்று கூறினான்" என்றார்.

*'ஹேதுக்கள் = காணப்பட்ட குற்றங்கள்; காரணங்கள் = காணப்படாதவை யும் அவசியம் நேர்க்கூடியவை யுமான குற்றங்கள்' என்பது பழைய உரை.

அறுபத்துநான்காவது அத்தியாயம்.

க த ர ய த த ப ர வ ம். (தோடர்ச்சி.)



(காந்தாரியைத்தேற்றக் காரணமும், கோவந்தர் காந்தாரியையும் திருதராஷ்டிரனையும்தேற்றிப் பாண்ட வரிடம் திரும்பிவந்ததும்.)

ஜனமேஜயர், “பிராம்மணேத்தமரே! யாதுகாரணம்பற்றித் தர்ம ராஜரான யுதிஷ்டிரர், பகைவரைவாட்டுபவரான வாஸுதேவரைக் காந்தாரியினிடம் அனுப்பினார்? முந்தியே மாதவர் ஸமாதானத்திற்காகக் கௌரவர்களிடத்தில் போனார். அவர் அந்த விருப்பத்தை அடைய வில்லை. அதனால் இந்தயுத்தம் நேர்ந்தது. பிராம்மணரே! யுத்த வீரர்களும் துரியோதனனும் கொல்லப்பட்டுப் பூமியில் பாண்டநந்தன ருக்கு யுத்தத்தில் பகைநாசம் ஏற்பட்டுச் சேனைகள் ஒடிப் பாசறையும் சூன்யமாகி உத்தமமான புகழும் அடையப்பட்டிருக்கும் அத்தருணத்தில், மறுபடியும் வாஸுதேவர் சென்றதற்குக் காரணம் யாது? பிராம்மணரே! (யாராலும்) அறியமுடியாத மனமுள்ள ஜனார்த்தனர் தாமே சென்றமையால் அதற்குக் காரணமானது சிறிதாயிருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை. அத்வர்யுக்களுள் சிறந்தவரே! பிராம்மணரே? இந்தக் காரியத்தினுடைய நிச்சயத்தில் எது காரணமோ அஃதனைத்தையும் உள்ளபடி உரைப்பீராக” என்று வினவ, வைசம்பாயனர் சொல்லலானார்.

“அரசரே! பரதர்களுள் சிறந்தவரே! இந்தக்கேள்வியானது உமக்குத் தகுந்தது. என்னைப்பார்த்து எதைக்கேட்டீரோ அதை உமக்கு நான் உள்ளபடி உரைப்பேன். மன்னரே! பாரதரே! மஹாராஜரே! யுத்தமுறையை மீறிச்சென்று யுத்தரங்கத்தில் பீமஸேனனால் கதாயுத்தத்தினால் அநியாயமாகக் கொல்லப்பட்டமகா பலசாலியும் திருதராஷ்டிர புத்திரனுமான துரியோதனனைக்கண்டு யுதிஷ்டிரருக்குப் பெரும்பயம் உண்டாகியது. அந்தயுதிஷ்டிரர் மஹா பாக்யவதியும் தவமுள்ளவளுமான காந்தாரியை நினைத்தார். அவள் கோரமானதவத்தினால் மூவுலகங்களையும் எரித்துவிடுவள். ஆலோ சிக்கின்ற அந்த யுதிஷ்டிரருக்கு, அப்பொழுது, ‘குரோதத்தினால் ஜ்வலிக்கின்ற காந்தாரியின் குரோதசமனம் முந்தி ஏற்படவேண்டும். அவள் நம்மால் செய்யப்பட்டிருக்கிற இப்படிப்பட்ட புத்திரவதத்தைக்கேட்டுக் கோபங்கொண்டவளாகி நம்மை மனத்திலுள்ள கோ

பாக்கினியினால் சாம்பலாகச் செய்வாள். புத்ரன் கபடமில்லாமல் யுத்தஞ்செய்ததையும் வஞ்சனையினால் கொல்லப்பட்டதையும் கேட்டு அவள் கடுமையான இந்தத் துக்கத்தை எவ்வாறு பொறுக்கச் சக்தி யுள்ளவளாவாள்?' என்று இவ்விதபுத்தி தோன்றியது. யுதிஷ்டிரர் இவ்வண்ணம் பலவாறு ஆலோசித்துப் பயத்தோடும் சோகத்தோடும் வாஸுதேவரைப் பார்த்து இந்த வாக்கியத்தை உரைக்கலானார்.

'கோவிந்தரே! அச்சுதரே! மனத்தினாலும் அடையமுடியாததான இந்தராஜ்யமானது பகைமுடிக்கப்பெற்றதாகத் தேவரீருடைய அனுக் கிரஹத்தினால் நம்மால் அடையப்பட்டது. மிக்க புஜபலமுள்ளவரே! யாதவநந்தனரே! மயிர்புளகமடையச் செய்கிற யுத்தத்தில் எனக்கு நேரில் நீர் மிகவும் பெரிய அடிகளையும் பட்டீர். மிக்கதோள்வலியமைந்த அச்சுதரே! முற்காலத்தில் தேவாஸுரயுத்தத்தில் தேவசத்துருக் களுடைய வதத்தின்பொருட்டு உம்மால் எவ்விதமான உதவிசெய்யப்பட்டதோ, எப்படி தேவசத்துருக்கள் கொல்லப்பட்டார்களோ அவ்விதம் எங்களுக்கும் உதவிபுரிந்தீர்; (எங்கள்பகைவரும் கொல் லப்பட்டார்கள்.) விருஷணி வம்சத்திலுதித்தவரே! உம்மால் ஸாரத் தியம் செய்தும் நாங்கள் காக்கப்பட்டோமன்றோ? மஹாயுத்தத்தில் பல்சூனனுக்கு நீர் நாதராயில்லாமலிருந்தால் இந்தச் சேனைக்கடலா னது யுத்தத்தில் எவ்வாறு ஜயிக்கப்படக்கூடியதாகும்? மாதவரே! பெரிய கதையடிகளும் பரிகங்களால் அடியும் சக்திகளாலும் பிண்டி பாலங்களாலும் தோமரங்களாலும் கோடாலிகளாலும் அடியும் எங்க ளுக்காக உம்மால் தாங்கப்பட்டன, மிக்க கொடிய சொற்களும் கேட்கப்பட்டன. யுத்தத்தில் வஜ்ராயுதம் வீழ்தற்கொப்பான ஆயுத வீழ்ச்சிகளும் தாங்கப்பட்டன. அச்சுதரே! தூர்யோதனன் கொல் லப்பட்டதனால் உம்முடைய அந்தஸ்தரமங்கள் ஸபலமாயின. கோ விந்தரே! அவை எல்லாம் மீண்டும் வீணாகாவண்ணம் செய்யும். மாதவரே! ஜயம் அடையப்பட்டிருக்குந்தருணத்தில், நம்முடைய மனமானது ஸந்தேகமாகிற ஊஞ்சலில் ஏறியிருக்கிறது. மிக்கபுஜபல முள்ளவரே! காந்தாரியினுடைய கோபத்தைத் தணியும்படி செய்யும். மகாபாக்கியவதியான அந்தக்காந்தாரி நாஸ்தோஹும் உக்கிரமான தவத்தினால் இளைத்திருக்கிறாள்; புத்திரர்கள் பௌத்திரர்கள் இவர் களின் வதத்தைக்கேட்டு நிச்சயமாக நம்மை எரிப்பாள், வீரரே! அவளுடைய மனத்தைத் தெளியும்படி செய்வதுதான் இச்சமயத் துக்கு உரியதென்பது என்னுடைய எண்ணம். புருஷோத்தமரே! குரோதத்தினால் மிகவும் ஜ்வலிப்பவளும் புத்திரவியஸனத்தினால்

இளைத்தவளுமான அந்தக்காந்தாரியை உம்மைத்தவிர வேறு எந்த மனிதன் பார்க்கச் சக்தியுள்ளவன்? பகைவர்களை அடக்குபவரே! மாதவரே! குரோதத்தினால் ஜ்வலிக்கின்ற காந்தாரியை மனத்தெளிவடையச் செய்வதென்பொருட்டு அங்கே நீர்செல்வதுதான் ஸமயோசிதமென்று எனக்குத் தோன்றுகிறது. மஹாபாகுபலமுள்ளவரே! நீரன்றோ உலகங்களை உண்டுபண்ணுகிறவர்; பற்பல நாமரூபங்களைப்படைத்தவர்; உலகங்களுடைய உத்பத்திக்கும் நாசத்துக்கும் காரணம். ஹேதுக்களோடும் காரணங்களோடும் கூடியவைகளும் ஸமயோசிதமாகச் சொல்லப்பட்டவைகளுமான வாக்கியங்களால் காந்தாரியைச் சீக்கிரமாகவே கோபம் தணிந்தவளாகச்செய்வீர். பிதாமஹரான வியாஸபகவான் அங்கே இருப்பார். மிக்க தோள்வலியமைந்தவரே! ஸாத்வதர்களுள் சிறந்தவரே! பாண்டவர்களுக்கு நன்மையை விரும்புகின்ற நீர் எல்லாவிதத்தினாலும் காந்தாரிக்குக் கோபந்தணித்தலைச் செய்யக்கடவீர்' என்று கூறினார்.

யதுகுலத்தைத் தாங்குபவரான ஸ்ரீகேசவர், தர்மராஜருடைய வசனத்தைக் கேட்டுத் தாருகளை அழைத்து, 'ரதத்தை வித்தஞ்செய்' என்று சொன்னார். பிறகு, கேசவருடைய வசனத்தைக்கேட்டுத் தாருகன், விரைவுடன், ரதமானது வித்தமாயிருக்கிறதென்பதை மஹாத்மாவான அவரிடம் தெரிவித்தான். யாதவர்களுள் சிறந்தவரும் பகைவரைவாட்டுபவரும் பிரபுவுமான கேசவர் அந்த ரதத்தின் மீதேறிக்கொண்டு விரைவாக ஹஸ்திபுபட்டணம் சென்றார். மஹாராஜரே! பிறகு, ஆறுகுணங்களுள்ளவரும் சிறந்தவீர்யமுள்ளவருமான மாதவர் ரதத்திலேறிக்கொண்டு சென்று ஹஸ்திபுபட்டணத்தை அணுகி அதில் பிரவேசித்தார். வீரரான கண்ணபிரான் தேரினொலியினால் நகரத்தை ஒலியிடும்படி செய்துகொண்டு நுழைந்து திருதராஷ்டிரனுக்கு அறிவித்து உத்தமமான ரதத்தினின்று இறங்கித் தைரியத்துடன் திருதராஷ்டிரனுடைய அரண்மனையில் பிரவேசித்தார்; அந்த இடத்தில் முந்தியே வந்திருந்த ரிஷிசிரேஷ்டரான வியாஸரைக் கண்டார். ஜனார்த்தனரான கேசவர், ஸ்ரீவியாஸர் திருதராஷ்டிரமகாராஜர் இவர்களின் கால்களில் வணங்கித் தைரியத்துடன் காந்தாரியையும் வந்தனஞ்செய்தார். ராஜேந்திரரே! பிறகு, யாதவர்களுள் சிறந்தவரும் அதோக்ஷஜருமான ஸ்ரீவாஸுதேவர், திருதராஷ்டிரனுடையகையைப் பிடித்துக்கொண்டு உரக்க ரோதனம்செய்தார். பகைவர்களை அடக்குகிறவரான அந்தக்கேசவர் ஒரு முகூர்த்தகாலம் சோகத்தினாலுண்டான கண்ணீரைச் சொரிந்து தண்ணீரால் இருகண்

களையும் துடைத்துக்கொண்டு விதிப்படி ஆசமனம் செய்து திருதராஷ்டிரனைப்பார்த்து வணக்கமான வாக்கியத்தை உரைக்கலானார்.

‘பாரதரே! முன்பு நடந்ததும் இனிநடப்பதும் ஒன்றும் உமக்குத் தெரியாததில்லை. பிரபுவே! பாரதரே! உம்முடைய மனத்தை அனுஸரித்தவர்களான எல்லாப்பாண்டவர்களும் குலத்திற்கும் அவ்வாறே க்ஷத்திரியர்களுக்கும் அழிவுண்டாகாவண்ணம் காலத்தை அனுஸரித்து நடந்துகொண்ட அந்தவிஷயமும் உமக்கு நன்கு தெரியும். தர்மபுத்ரரான யுதிஷ்டிரர் பிராதாக்களோடு உடன்பாட்டைச் செய்துகொண்டு பொறுத்திருந்தார். கபடமான சூதாட்டத்தினால் ஜயிக்கப்பட்டிருக்கிற சுத்தர்களான பாண்டவர்கள் வனவாஸத்தையும் ஏற்றுக்கொண்டனர். பற்பலவேஷங்களால் மறைக்கப்பட்ட பார்த்தர்கள் அஜ்ஞாத வாஸத்தையும் ஏற்றுக்கொண்டனர். பாண்டவர்களால் இன்னும் மற்ற அனேக கிலேசங்கள் அசுத்தர்கள் போல எப்போதும் அனுபவிக்கப்பட்டன. யுத்தஸமயம் ஸமீபித்த தருணத்தில் நானே நேரில் வந்து எல்லா ஜனங்களுக்குமெதிரில் உம்மிடம் ஐந்துகிராமங்களை வேண்டினேன். காலத்தினால் கவரப்பட்ட நீர் பேராசையினால் கொடுக்கவில்லை. அரசரே! உம்முடைய அபராதத்தினால் எல்லா க்ஷத்திரியர்களும் நாசமடைந்தார்கள். பிஷ்மராலும் ஸோமதத்தனாலும் பாஹ்லீகனாலும் கிருபராலும் த்ரோணராலும் துரோணபுத்திரராலும் புத்திசாலியான விதுரராலும் நித்தியம் ஸமாதானத்தைப்பற்றி வேண்டப்பட்டீர். நீர் அதைச் செய்யவில்லை. பாரதரே! எல்லாமனிதர்களும் காலத்தினால் அடிக்கப்பட்ட மனத்தையுடையவர்களாக மயங்குகின்றார்கள். நேர்ந்திருக்கின்ற இந்தவிஷயத்தில் நீரே முந்தி விவேகமில்லாதவராகிவிட்டீர். காலபலத்தைவிட வேறு என்ன காரணமிருக்கின்றது? தெய்வமே முக்கியகதி. மஹாபிராஜ்ஞரே! பாண்டவர்கள் மீது தோஷங்களைச் சுமத்தாதீர். மஹாத்மாக்களான பாண்டவர்களிடம் முறைத்தவரான செய்கை சிறிதுமில்லை. பகைவர்களை த்தவிக் கச்செய்பவரே! தர்மத்தினாலும் நியாயத்தினாலும் சினேகத்தினாலும் இவை அனைத்தையும் உமது சொந்தக்குற்றத்தினால் நேர்ந்தபயனென்று அறிந்து, நீர் பாண்டுபுத்திரர்கள் மீது கோபத்தைப் பாராட்டலாகாது. நாதரே! நீரும் காந்தாரியுமாகிய உங்கள் ஸந்ததியும் வம்சமும் பிண்டங்களும் புத்திரனால் செய்யப்படும்பலனும் பாண்டவர்களிடம் நிலைபெற்றிருக்கின்றன. கௌரவர்களுட்புலிபோன்றவரே! நீர் வியஸனமடையவேண்டாம். புகழ்பெற்றவளான காந்தாரியும் வியஸனமடையவேண்டாம். புருஷஸ்ரேஷ்டரே! பாண்டவர்களிடத்தில் பாவத்தை

எண்ணவேண்டாம். பாரதரே! இது முழுமையும் உம்முடைய அக்கிரமத்தினால் விளைந்ததென்று எண்ணிப் பாண்டவர்கள்மீது நல்ல எண்ணமுள்ளவராயிரும். உமக்கு வந்தனம். மஹாபாகுபல முள்ளவரே! பரதஸ்ரேஷ்டரே! தர்மராஜருக்கு இயற்கையாகவே உம்மிடத்திலிருக்கிற பக்தியையும் நேசத்தையும் நீர் அறிந்திருக்கிறீர். தீங்கிழைத்தவர்களானபகைவர்களுக்கு இந்தத் துன்பத்தைச் செய்து அவர் இரவும்பகலும் தகிக்கப்படுகிறார். ஸுகத்தை அடையவேயில்லை. நரஸ்ரேஷ்டரே! ஆண்மையிற்சிறந்தவரான அந்தயுதிஷ்டிரர் உம்மையும் புகழுள்ளவளானகாந்தாரியையும்பற்றித் துக்கித்துக்கொண்டு சாந்தியை அடையவேயில்லை. அவர் அதிகவெட்கத்தினால் கவரப்பட்டவராகி, புத்திரசோகத்தினால் நன்கு வாட்டப்பட்டவரும் (கவலையுற்ற) புத்தியினால் பொறிகலங்கியவருமான உம்மை அடையவில்லை' என்றார்.

மகாராஜரே! யதுவம்சத்திலுதித்தவர்களுள் உத்தமரான ஸ்ரீகோவிந்தர், திருதராஷ்டிரரைப்பார்த்து இவ்வாறு உரைத்துவிட்டு, சோகத்தினால் பீடிக்கப்பட்டவளான காந்தாரியைப்பார்த்து உத்தமமானவாக்கியத்தை உரைக்கலானார். 'ஸுபலனுடையபெண்ணே! நல்லவிரதத்தை அனுஷ்டிக்கிறவளே! நான் உன்னைநோக்கிச் சொல்வதைத் தெரிந்துகொள். கல்யாணி! இவ்வுலகில் உனக்கு ஸமமானஸ்திரீ இப்பொழுதுஇல்லை. அரசியே! இரண்டுபகஷத்தார்களுக்கும் ஹிதமானதும் தர்மத்துடனும் அர்த்தத்துடனும் கூடியதும் ஸபையின் கண் என்னெதிரில் சொல்லியதுமானவாக்கியம் நினைவிருக்கிறதா? கல்யாணி! நல்வார்த்தையை உரைத்தாய். உன்னுடைய புத்திரர்களால் அது அவ்வாறுசெய்யப்படவில்லை. ஜயத்தில்விருப்பமுள்ள தர்யோதனனுக்கு நீ கடுமொழியையும்சொன்னாய், ராஜபுத்திரி! 'மூட! என்வசனத்தைக் கேள். எங்கே தர்மமோ ஆங்கே ஜயம்' என்றுகூறிய உன்னுடைய இந்தவாக்கியம் அப்படியேவந்துவிட்டது. கல்யாணி! இவ்வாறு அறிந்திருப்பவளானநீ சோகத்தில் மனத்தைச் செலுத்தாதே. பாண்டவர்களுடையநாசத்தில் ஒருபொழுதும் உனக்கு எண்ணம் உண்டாகவேண்டாம். மஹாபாக்கியவதியே! தவவலிமையினால் குரோதத்தினால் ஜ்வலிக்கின்றகண்ணால் சராசரங்களுடன் கூடினபூமியையும் எரிப்பதற்குச் சக்தியுள்ளவளாயிருக்கிறாய்' என்றார். வாஸுதேவருடைய வார்த்தையைக்கேட்டுக் காந்தாரியானவள், 'மஹாபாகுபலமுள்ளவரே! கேசவரே! இது நீர் சொல்லுகிற்படிதான். மனோவியாதிகளால் எரிக்கப்படுகின்ற எனக்குப் புத்தி நிலை

தவறிவிட்டது. ஜனார்த்தனரே ! உம்முடைய வாக்கியத்தைக்கேட்டு என்னுடைய அந்தப்புத்தியானது நிலைபெற்றுவிட்டது. கேசவரே ! மனிதர்களுள் உத்தமரே ! கண்ணில்லாதவரும் பிராயமுதிர்ந்தவரும் புத்ரர்கள் மாண்டிபோனவருமான திருதராஷ்டிரராஜருக்கு ஒன்று சேர்ந்திருக்கிற பாண்டவவீரர்களுடன்கூடின நீரே கதி' என்கிறவாக்கியத்தை உரைத்தாள். புத்திரசோகத்தினால் துபிக்கப்பட்டவளான காந்தாரி இவ்வளவுவரையும் வசனத்தை உரைத்துவிட்டு வஸ்திரத்தினால் முகத்தை மூடிக்கொண்டு உரக்க அழுதாள். பிறகு, மகாபுஜ பலமுள்ளவரும் பிரபுமான கேசவர், சோகத்தினால் பீடிக்கப்பட்ட அந்தக்காந்தாரியை ஹேதுக்களுடனும்காரணங்களுடனும்கூடினவாக்கியங்களால் ஸமாதானப்படுத்தினார். லக்ஷ்மீநாதரான கேசவர் காந்தாரியையும் திருதராஷ்டிரனையும் ஸமாதானப்படுத்தி அஸ்வத்தாமாவினால் கருதப்பட்டிருக்கிறவிஷயத்தை அறிந்தார். ராஜேந்திரரே! பிறகு, கேசவர், விரைவாக எழுந்திருந்து வியாஸருடைய இருகால் களையும் முடியினால்வணங்கிக் கௌரவராஜனேநோக்கி, 'குருசிரேஷ்டரே ! உம்மிடத்தில் விடைபெற்றுக்கொள்ளுகிறேன். துக்கத்தில் மனத்தைச் செலுத்தவேண்டாம். துரோணபுத்திரருடைய அபிப்பிராயம் கெட்டதாயிருக்கிறது. அதனால், விரைவாக எழுந்து விட்டேன். அவரால் இரவில் பாண்டவர்களைக் கொல்வதில் புத்தியானது வைக்கப்பட்டிருக்கிறது' என்று கூறினார். இந்த வசனத்தைக்கேட்டு மகாபாகுபலமுள்ள திருதராஷ்டிரன், காந்தாரியோடு கூடினவனாக, கேசியைஅழித்தவரான கேசவரைப்பார்த்து, 'மகாபாகுபலமுள்ளவரே ! சீக்கிரமாகச்செல்லும். பாண்டவர்களைப் பாதுகாப்பீராக. ஜனார்த்தனரே ! மீண்டும் உம்மோடு நான் சீக்கிரமாக ஸந்திபெறுவேன்' என்றுகூறினான். பிறகு, அச்சுதர் தாருகனோடு கூடி வேகமாகப்புறப்பட்டார். மன்னரே ! வாஸுதேவர் சென்றவுடன், அறியமுடியாத மனமுள்ளவரும் உலகங்களால் நமஸ்கரிக்கப்பட்டவருமான வியாஸர், ஜனநாதனான திருதராஷ்டிரனைஸமாதானஞ்செய்தார். அரசரே ! தர்மாத்மாவான வாஸுதேவரும் கிருதக்ருத்யராகிப் பாண்டவர்களைப் பார்க்க எண்ணங்கொண்டு ஹஸ்தினாபட்டணத்திலிருந்து பாசறைக்குச் சென்றார். அந்த மாதவர், இரவில் பாசறைக்குச்சென்று பாண்டவர்களை அடைந்தார். அவர்களுக்கு அந்த விருத்தாந்தத்தைச்சொல்லி அவர்களுடன்கூடி ஜாக்கிரதையுடன் இருந்தார்.

அறுபத்தைந்தாவது அத்யாயம்.

கதாயுத்தபர்வம். (தோடர்ச்சி.)



(துரியோதனன் புலம்பியதும், ஸமாசாரம் கொண்டுபோகிறவர்கள் துரியோதனன் சாய்ந்ததை அஸ்வத்தாமாவுக்குத் தெரிவித்ததும்.)

திருதராஷ்டிரன், “ஸஞ்ஜய! சூரனென்கிற கர்வமுள்ளவனும் தொடைகள் முறிக்கப்பட்டிப் பூமியில்விழுந்தவனும் காலால்தலையில் மிதிக்கப்பட்டவனுமான என்னுடைய புத்திரன் என்ன சொன்னான்? அதிககோபமுள்ளவனும் பாண்டவர்களிடத்தில் வைரமுள்ளவனுமான துரியோதனராஜன் மகாயுத்தத்தில் மிக்க வியஸனத்தை அடைந்திருக்கையில் என்னசொன்னான்?” என்றுவினவ, ஸஞ்சயன் சொல்லலானான்.

“அரசரே! நராதிரே! அந்தத் துயரக்கடலில் மூழ்கின அரசன் சொன்னதை உள்ளபடி நான் உரைப்பேன்; கேளும். மன்னரே! தொடைகள் முறிக்கப்பட்டவனும் புழுதியினால் மூடப்பட்டவனுமான அந்தத் துரியோதனராஜன் அச்சமயத்தில் தலைமயிர்களைக் கோதிக்கொண்டு பத்துத்திசைகளையும் பார்த்து முயற்சியினால் கேசங்களைமுடிந்து ஸர்ப்பம்போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு கோபத்தினாலும் கண்ணீராலும் வியாபிக்கப்பட்ட இரு கண்களாலும் என்னைப்பார்த்து இருகைகளையும் பூமியில்தேய்த்து அடங்காதமதங்கொண்ட யானைபோலச் சிதறியிருக்கின்ற தலைமயிர்களை ஆட்டிக்கொண்டு பற்களால் பற்களைக்கடித்துப் பாண்டவர்களுள் மூத்தவரான யுதிஷ்டிரரை நிந்தித்துப் பெருமூச்சுவிட்டுப் பின்வருமாறு கூறலானான். ‘சந்தனுகுமாரரும் நாதருமான பீஷ்மரிடத்திலும் சஸ்திரதாரிகளுள் சிறந்த கர்ணனிடத்திலும் கிருபரிடத்திலும் சகுனியிடத்திலும் அஸ்திரதாரிகளுள் சிறந்தவரான துரோணரிடத்திலும் அஸ்வத்தாமாவிடத்திலும் அவ்வாறே சல்லியனிடத்திலும் சூரனான கிருதவர்மானிடத்திலும் மஹாத்மாக்களான இன்னும் மற்றச் சூரர்களிடத்திலும் பாரத்தைவைத்தவனான நான் இந்தநிலைமையை அடைந்தேன். காலம் எவ்விதத்தினாலும் தாண்டத்தகாததன்றோ? பதினொர் அக்ஷௌஹிணிக்கு நாதனான அப்படிப்பட்ட நான் இந்த நிலைமையை அடைந்தேன். மஹாபாகுபலமுள்ளவனே! காலத்தை அடைந்து ஒருவனும் மீறி

நடக்கவியலாது. இந்தயுத்தத்தில் ஜீவித்திருக்கிற என்னைச் சேர்ந்தவர்களிடத்தில், 'நான் பீமஸேனனால் யுத்தமுறையைமீறி அடிக்கப்பட்டேன்' என்று சொல்லவேண்டும். பாண்டவர்களால் பூரிஸ்ரவஸ், கர்ணன், பீஷ்மர், புத்திமானான துரோணர் இவர்கள்விஷயத்தில் மிக்க குரூரமான அனேக செய்கைகள் செய்யப்பட்டன. குரூரர்களான பாண்டவர்களால் நிந்திக்கப்பட்ட இந்தக்கார்யமும் செய்யப்பட்டது. இதனால், அவர்கள் ஸாதுக்களிடத்தில் நிந்திக்கத்தக்க நிலைமையை அடைவார்கள் என்பது என்னுடைய எண்ணம். கபடத்தினால் ஜயத்தைத்தேடுவதினால் பராக்கிரமசாலிக்குப் பிரீதி எவ்வாறு உண்டாகும்? கற்றறிந்தவருள் எவன்தான் ஸமயத்தை மீறி நடந்தவனை மதிப்பான்? கற்றறிந்தவன் எவன்தான் பாவியும் பாண்டிபுத்திரனுமான விருகோதரன்போல அதர்மத்தினால் ஜயத்தை அடைந்து ஸந்தோஷிப்பான்? தொடைகள் முறிந்தவனான என்னுடைய தலையானது கோபங்கொண்ட பீமஸேனனால் காலால்இப்பொழுது மிதிக்கப்பட்டதென்பதைக்காட்டிலும் என்னஆச்சர்யம் இருக்கிறது? ஸஞ்ஜய! மிகவாட்டுபவனும் ஸ்ரீயினால்அடையப்பட்டவனும் பந்துக்களின் நடுவிலிருப்பவனுமான இவனை எந்தமனிதன் இவ்வண்ணம் செய்வனோ அவனல்லனோ ஆண்பிள்ளை? ஸஞ்சய! யுத்த தர்மத்தை அறிந்தவர்களும் துக்கத்தினால்பீடிக்கப்பட்டவர்களுமான என்னுடைய மாதாபிதாக்களிடம் நான் சொன்னதாகப் பின்வருமாறு தெரிவிக்கவேண்டும். 'யாகங்கள் செய்யப்பட்டன. வேலைக்காரர்கள் போஷிக்கப்பட்டார்கள். கடல்குழந்த பூமியானது நன்கு ஆளப்பட்டது. ஸஞ்ஜய! உயிரோடேயே இருக்கிற சத்துருக்களுடைய தலையில் நான்நிலைபெற்றிருந்தேன். சக்திக்குத்தக்கப்படி கொடுக்கத்தக்கவஸ்துக்கள் என்னால்கொடுக்கப்பட்டன. மித்திரர்களுக்குப் பிரியம் செய்யப்பட்டது. சத்துருக்கள் எல்லாரும் பீடிக்கப்பட்டார்கள். எவன் என்னைக்காட்டிலும் நல்ல முடிவோடிருப்பவன்? பந்துக்கள் எல்லாரும் ஸம்மானிக்கப்பட்டார்கள். பூஜிக்கத்தக்கஜனங்கள் நன்கு பூஜிக்கப்பட்டார்கள். மூன்று புருஷார்த்தங்களும் அனுஷ்டிக்கப்பட்டன. எவன் என்னைக்காட்டிலும் நல்லமுடிவை யடைந்தவன்? முக்கியர்களான அரசர்களிடம் ஆஜனஞ்செலுத்தப்பட்டது. எவ்விதத்தாலும் கிடைக்கஅரிதான கௌரவம் அடையப்பட்டது. அவ்வாறே நல்லகுதிரைகளின்மீது ஏறிச் சவாரிசெய்யப்பட்டது. எவன் என்னோடு ஸமமாகச் சிறந்தநிலைமையைப் பெற்றவன்? பகைவரின் தேசங்கள் என்னால் அடையப்பட்டன. அரசர்களும்

அடிமைகள்போல அனுபவிக்கப்பட்டார்கள். நண்பர்களுக்கு நல்ல காரியம் செய்யப்பட்டது. எவன் எனக்குச்சமமாகச் சிறந்த முடிவைப்பெற்றவன்? விதிப்படி அத்யயனம் செய்யப்பட்டது. தானம் செய்யப்பட்டது. நோயில்லாத வாழ்நாளும் கழிக்கப்பட்டது. எனக்குரியசெயலால் லோகங்கள் ஜயிக்கப்பட்டன. என்னிலும் எவன் நல்ல முடிவுபெற்றவன்? பிரபுவே! தெய்வாதீனமாக, நான் யுத்தத்தில் வெல்லப்படவில்லை: நான், அடிமைக்காரர்கள்போலப் பகைவரை அடிக்கவில்லை. விசாலமான என்னுடைய அரசுச் செல்வமானது தெய்வச்செயலால் நான் மாண்டபிறகு, பிறரை அடைந்தது. தமக்குரிய தொழிலைச்செய்கின்ற க்ஷத்திரியர்களுக்கு எது இஷ்டமோ அப்படிப்பட்ட நாசம் என்னால் அடையப்பட்டது. எவன் எனக்குச் சமமாக நல்லமுடிவு பெற்றவன்? பாக்கியத்தினால், அல்பன்போல நான்ஜயிக்கப்பட்டி வைரத்தினின்று திரும்பவில்லை. தெய்வாதீனமாக, ஒருவிதமான அவமானத்தைப்பெற்றுத் தோல்வி அடைவிக்கப்படவில்லை. தூங்குகிறவனையோ அல்லது மிக்க மயக்கமுற்றிருப்பவனையோ விஷமிட்டுக்கொல்வதுபோல யுத்த தர்மத்தை மீறினவனான பீமஸேனனால் ஸமயத்தைத்தாண்டி இவ்வாறு கொல்லப்பட்டேன். மஹாபாக்கியசாலியான அஸ்வத்தாமாவுக்கும் ஸாத்வதனாகிருதவர்மாவுக்கும் சாரத்வதரானகிருபருக்கும் 'அதர்மத்தினால் பிரவிர்த்தித்தவர்களும் யுத்த தர்மத்தை முழுதும் கடந்தவர்களுமான பாண்டவர்கள்விஷயத்தில் பெரும்பான்மையாக நீங்கள் நம்பிக்கைவைக்கலாகாது' என்று நான்சொன்னதாகச்சொல்ல வேண்டும்' என்றான். ஸத்யவிக்கிரமனும் அரசனுமான உம்முடைய புத்திரன் ஸமாசாரங்கொண்டுபோகின்ற தூதர்களைப்பார்த்து, 'நான் யுத்தத்தில் பீமஸேனனால் அதர்மத்தினால் கொல்லப்பட்டேன். அப்படிப்பட்டநான் ஸ்வர்க்கத்தைஅடைந்த துரோணரையும் அவ்வாறே கர்ணனையும் சல்யனையும் மஹாவீர்யமுள்ள விருஷஸேனனையும் ஸுபலனுடைய குமாரனான சகுனியையும் மஹாவீர்யமுள்ள ஜலஸந்தனையும் அரசனான பகதத்தனையும் மஹாவில்லாளியான ஸோமதத்தனையும் ஸிந்துதேசாதிபதியான ஜயத்ரதனையும் எனக்குஸமான துச்சாஸனன்முதலான தம்பிமாரையும் விக்கிரமசாலியான துச்சாஸன புத்திரனையும் லக்ஷமணனையும் இரண்டுபுத்திரர்களையும் இன்னும்மற்றஎன்னைச்சார்ந்த ஆயிரக்கணக்கான அனேகவீரர்களையும் கூட்டத்தினின்றுதவறின வழிப்போக்கன்போல நான் பின்புறம் தொடர்ந்துசெல்லப்போகிறேன். தமையன்மார்களும் கணவனும் மாண்

டார்களென்பதைக்கேட்டு அதிகமாக அலறுகின்றவனும் துக்கத் தினால் பீடிக்கப்பட்டவனுமான எந்தங்கையாகிய அந்தத்துச்சலை எவ்வாறு இருக்கப்போகிறாள்? பிராயமுதிர்ந்தவரும் அரசருமான என்பிதாவாகிய திருதராஷ்டிரர் காந்தாரியுடன்கூடினவராக நாட்டுப் பெண்களோடும் பேரன்மார்களுடைய மனைவிகளோடும் என்னகதியை அடைவார்? கல்யாணியும் விசாலமானகண்களுடன்கூடியவருமான லக்ஷ்மணனுடைய மாதாவும் புத்திரர்களையும் பர்த்தாவையும் இழந்ததினால் நிச்சயமாகவே விரைவாக நாசத்தை அடைவாள். ஸன்யாஸியும் பேசுவதில் திறமையுள்ளவனுமான * சார்வாகன் அறிவானாகில் மகாபாக்யசாலியான அவன் நிச்சயமாக எனக்குப் பரிஹாரஞ் செய்வான். மூவுலகங்களிலும் பிரவித்திபெற்ற ஸமந்தபஞ்சகமென்கிற புண்யக்ஷேத்திரத்தில் நான் மரணத்தை அடைந்து சாஸ்வத லோகங்களை அடையப்போகிறேன்' என்று சொன்னான். ஐயா! பிறகு, ஆயிரக்கணக்கான ஜனங்கள் நீர்த்தும்புகின்ற கண்களோடிகூடியவர்களாக அரசனுடைய புலம்பலைக்கேட்டுப் பத்துத்திசைகளிலும் ஓடினார்கள். பிறகு, ஸமுத்திரங்களுடனும் வனங்களுடனுகூடியதும் சராசரங்களுடன்கூடியதுமான பூமியானது பேரொலியுடன் பயங்கரமாக அசைந்தது. திசைகளும் கலங்கின. அவர்கள் துரோண புத்திரரிடம் சென்று கதாயுத்தத்தில் நடந்த விஷயங்களையும் அரசன் வீழ்த்தப்பட்டதையும் நடந்தபடி தெரிவித்தார்கள். பாரதரே! பிறகு, தூதர்களனைவரும் துரோணபுத்திரரிடத்தில் அதைச் சொல்லி விட்டுத் துக்கத்தினால் வாட்டத்தை அடைந்தவர்களாகவும் சோகத்தினால் தாக்கப்பட்ட மனமுள்ளவர்களாகவும் நெடுங்காலம் சிந்தித்து மனவருத்தமுற்றவர்களாக வந்தவழியை அடைந்து தம் தம் இருப்பிடம் சென்றார்கள்.

* பிராமணவேஷம் பூண்ட ஓர் அரசுக்கன்,

அறுபத்தாறாவது அத்யாயம்.

க த ர ய த் த ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(அஸ்வத்தாமாவும் கிருபநம் கிருதவர்மாவும் தூர்யோதனனைப்பார்த்துத்
துக்கீத்ததும், அஸ்வத்தாமாவுக்கும் தூர்யோதனனுக்கும் ஸல்
லாபமும், அஸ்வத்தாமா ஓரவல்பாண்டவர்களைக்கொல்
வதாகப் பிரதிஜ்ஞை செய்ததும், தூர்யோதனன்
சொற்படி கிருபர் அஸ்வத்தாமாவை ஸேனாதி
பதியாக அபிஷேகஞ் செய்ததும்.)

அரசரே! ஸமாசாரங்கொண்டுபோகிறவர்களிடமிருந்து துரி
யோதனனுடையவதத்தைக்கேட்டு அப்பொழுது பாண்டவர்கள்
போக, மிகுந்திருப்பவர்களும் கூர்மையானபாணங்களாலும் கதைகளா
லும் தோமரங்களாலும் சக்திகளாலும் பிளக்கப்பட்டிருப்பவர்களு
மான அஸ்வத்தாமா, கிருபர், ஸாத்வதனான கிருதவர்மா இந்தக்
கௌரவமஹாரதர்கள் விரைவுடன் வேகமுள்ள குதிரைகளோடு யுத்த
பூமியைவந்தடைந்தார்கள். காட்டில் காற்றின்வேகத்தினால் முறித்
துத்தள்ளப்பட்ட பெரியஸாலவிருக்ஷம்போல் அவ்விடத்தில் அடித்
துத்தள்ளப்பட்ட மஹாத்மாவான தூரியோதனைக் கண்டார்கள்.
பூமியில் புரளுகின்றவனும், ரத்தத்தால் நன்குநனைக்கப்பட்டவனும்,
அரண்யத்தில் வேடனால்தள்ளப்பட்ட பெரியயானைபோன்றவனும்,
பலவாறு சுழலுகின்றவனும், ரத்தப்பெருக்கினால் முழுதும் நனைக்கப்
பட்டவனும், ஆதித்யனுக்குக் கோசரமான ஸ்தலத்தினின்று
தற்செயலாக வீழ்ந்திருக்கின்ற சந்திரன் போன்றவனும், ஊழிக்
காற்றினால் வற்றச்செய்யப்பட்ட கடல்போன்றவனும், ஆகாயத்தில்
பனியினால் சூழப்பட்ட மண்டலத்துடன்கூடின பூர்ணசந்திரன்
போன்றவனும், புழுதியினால் கவரப்பட்டவனும், நீண்டகைகளுள்ள
வனும், விக்ரமத்தில் யானைபோன்றவனும், பொருளை அடைய
விரும்பும் வேலைக்காரர்களால் சிறந்தஅரசன் சூழப்படுவதுபோலக்
கோரமானபூதகணங்களாலும் ஊனுண்ணும்பிராணிகளாலும் நான்கு
பக்கங்களிலும் சூழப்பட்டவனும், புருவநெறித்திருக்கும் முகமுள்ள
வனும், கோபத்தினால் கண்களைப்புரட்டிவிழிப்பவனும், கோபமுள்ள
வனும், புருஷஸ்ரேஷ்டனும், பூமியில்பிராணித்திபெற்றவனும், அவ்
வாறேகீழேவிழுத்தப்பட்டவனும், சிறந்தவில்லாளியும், பூமியில்விழுந்
திருப்பவனுமான அந்தஅரசனைக் கிருபர்முதலான அந்தஎல்லாரதிகர்

களும்கண்டு மோகமடைந்தார்கள். அனைவர்களும் ரதங்களினின்று கீழே இறங்கி அரசனருகில் விரைவாக ஓடி அவனை அடைந்து பூமியில் உட்கார்ந்தார்கள். மஹாராஜரே! பிறகு, அஸ்வத்தாமா கண்களில் நீர் ததும்பப் பெருமூச்சு விட்டுக்கொண்டு அரசாக்கரசரனைவர்க்குந் தலைவனான பரதஸ்ரேஷ்டனைப்பார்த்து, 'புருஷஸ்ரேஷ்டனே! இந்த மண்ணிலகில் நீ புழுதிகளில்புரண்டு படுத்திருக்கிறபடியால் நிச்சயமாக இந்த உலகில் புண்யமென்பது சிறிதுமில்லை. ராஜேந்திரா! முன்பு, நீ அரசனாயிருந்து பூமியில் ஆணைசெலுத்தி இப்பொழுது நிர ஜனமானகாட்டில் எவ்வாறு ஒருவனாயிருக்கிறாய்? பரதர்களில் சிறந்தவனே! துச்சாஸனையும் மஹாரதனாகர்ணனையும் அப்படிப்பட்ட எல்லா நண்பர்களையும் நான் காணவில்லை. இது என்ன? லோகநாதனான நீ புழுதிகளால் பூசப்பட்ட மேனியையுடையவனாகப் படுத்திருத்தலால் தெய்வகதியானது எவ்விதத்தினாலும் அறியமுடியாததென்பது நிச்சயம். பகைவரைவாட்டுபவனான இந்த அரசன் அரசர்களுக்கு முன்னிலையில்சென்று, புல்லுடன்கூடின புழுதியை வாயில்கவ்வுகிறான். காலத்தினுடைய மாறாட்டத்தைப்பார்! அரசே! மாசற்றதான உன்னுடைய அந்தக்குடை எங்கே? சாமரம் எங்கே? ராஜஸ்ரேஷ்டனே! உனது அந்தப் பெரிய சேனை எங்கேபோய்விட்டது? உலகங்களுக்குக் குருவும் நாதனுமான நீ ஒருகாரணத்தினால் இந்த நிலைமையை அடைந்தாயாதலால் நிச்சயமாகக் காரியங்களுடைய கதியானது எவ்விதத்தாலும் அறியமுடியாததே. (ஐஸ்வர்யத்தினால்) இந்திரனை மிஞ்சுபவனான உனக்கு நேர்ந்திருக்கின்ற இந்த வியஸனத்தைக் கண்டு, சாஸ்வதமாகவேயிருந்தாலும், ஐஸ்வர்யமானது எல்லாமனிதர்களிடங்களிலும் சாஸ்வதமல்லாததென்றே எண்ணப்படுகிறது' என்று கூறினார்.

வேந்தரே! விசேஷமாகத் துக்கித்த அந்த அஸ்வத்தாமாவுடைய அந்த வார்த்தையைக்கேட்டு உம்முடையகுமாரன் ஸமயத்திற்கேற்றதான இவ்வசனத்தை உரைக்கலானான். துரியோதனராஜன் அப்பொழுது இரண்டுகைகளாலும் கண்களைத் துடைத்துக்கொண்டும் துக்கத்தால்உண்டானகண்ணீரைப் பெருக்கிக்கொண்டும் கிருபர் முதலான எல்லாவீரர்களையும் பார்த்து, 'இப்படிப்பட்ட இந்த லோக தர்மமானது பிரம்மதேவரால் ஏற்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. எல்லாப்பிராணிகளுக்கும் நாசமானது காலக்கிரமத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அப்படிப்பட்ட நாசம் என்னை அணுகி விட்டது, உங்களுக்குப் பிரத்தியக்ஷமன்றோ? நான் பூமியை

ஆண்டு இந்தமுடிவை அடைந்தேன். நான் தெய்வாதீனமாக யுத்தத்தில் ஒருவித ஆபத்திலும் திரும்பி ஓடினவனல்லேன். நான் தெய்வாதீனமாகப் பாவிகளால் விசேஷித்து வஞ்சனையினாலேயே கொல்லப்பட்டேன். யுத்தஞ்செய்ய எண்ணங்கொண்ட என்னால் பாக்கியத்தால் நித்யம் முயற்சியும் செய்யப்பட்டது. ஞாதிசுடிரம் பந்துக்களும் கொல்லப்பட்டநான், பாக்கியத்தால் இந்தயுத்தத்தில் கொல்லப்பட்டேன். ஜனங்களுக்கு அழிவைச்செய்யும் இந்த ஆபத்தினின்று விடுபட்டவர்களும் க்ஷேமத்துடன் கூடியவர்களும் மங்களத்துடன் கூடியவர்களுமான உங்களை நான் பாக்கியத்தால் பார்க்கிறேன். இது எனக்கு மிக்க பிரியமானது. என்னுடையநாசத்தினால் நீங்கள் இச்சமயத்தில் நேசங்காரணமாக மனவருத்தமடையவேண்டாம். உங்களுக்கு வேதங்கள் பிரமாணமாயிருந்தால், என்னால் அழிவற்ற உலகங்கள் ஜயிக்கப்பட்டன. அபரிமிதமான தேஜஸுள்ள கிருஷ்ணனுடைய பிரபாவத்தை அறிந்தேன். அவனால் நன்றாக அனுஷ்டிக்கப்பட்ட க்ஷத்திரிய தர்மத்தினின்று நான் நழுவும்படி செய்யப்படவில்லை. அது என்னால் அடையப்பட்டுவிட்டது. எவ்விதத்தாலும் நான் துக்கிக்கப்படத் தக்கவனல்லேன். உங்களுக்குத் தகுந்ததும் இயன்றதுமான காரியம் உங்களால் செய்யப்பட்டுவிட்டது. சக்தியினால் வெற்றியிலும் முயற்சி செய்யப்பட்டது. தெய்வமானது தாண்டத்தகாதது' என்று சொன்னான்.

ராஜேந்திரரே ! அந்தத் துரியோதனன் துக்கத்தினால் மிகத் தளர்ச்சியடைந்தவனாகி இவ்வளவு வசனத்தை உரைத்து நீர்ததும்புகின்ற கண்களுடன் பேசாமலிருந்துவிட்டான். அவ்வாறு கண்ணீரோடும் துக்கத்தோடும் கூடின அரசனைக்கண்டு துரோணபுத்தரார் பிரளயகாலநெருப்புப்போலக் கோபத்தினால் ஜ்வலித்தார். அவர் சினத்தினால் கவரப்பட்டவராகிக் கையால் கையைப்பிசைந்து கண்ணீரினால் தடுமாறுகின்ற வாக்கினால் அரசனைநோக்கி இந்த வசனத்தை உரைக்கலானார். 'அரசே! என்பிதா அற்பர்களால் மிக்க குரூரமான செய்கையினால் கொல்லப்பட்டார். இப்பொழுது உன்னால் எவ்வளவு வருத்தமடைகின்றேனோ அவ்வளவு வருத்தம் அதனால் நான் அடையவில்லை. பிரபுவே ! ஸத்யமாகச் சொல்லுகின்ற இந்த வசனத்தை என்னிடத்தினின்றுகேள். மஹாராஜனே ! * இஷ்டாபூர்த்தத்தினாலும் தானத்தினாலும் தர்மத்தினாலும்

* இஷ்டம் = யாகம் செய்தல் முதலியன. பூர்த்தம் = குளம் வெட்டுதல் முதலியன.

ஸுக்ருதத்தினாலும், இன்றிரவில் வாஸுதேவன் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே எல்லாப் பாஞ்சாலர்களையும் பாண்டவர்களையும் நான் கொல்லப்போகிறேன். மஹாராஜனே! நீ எனக்கு அனுமதி கொடுக்கக்கடவாய்' என்றார்.

திருதராஷ்டிரரே! உம்முடையகுமாரன் துரோணபுத்திரருடைய அந்தவசனத்தைக்கேட்டுக் கிருபரைப்பார்த்து மனத்துக்குப் பிரீதியை உண்டிபண்ணுகிற வசனத்தை உரைக்கலானான். 'ஆசார்யரே! ஜலத்தினால் நிறைந்த கலசத்தைச் சீக்கிரமாகக் கொண்டிவாரும்' என்றான். பிராம்மணோத்தமரான அந்தக்கிருபாசார்யர் அரசனுடைய அந்தவசனத்தைக்கேட்டுநிறைந்தகுடத்தைஅரசனுடையஸமீபத்தில் கொண்டிவந்தார். மகாராஜரே! பிரஜாநாதரே! உம்முடைய புத்திரன் அந்தக்கிருபரைப்பார்த்து, 'பிராம்மணோத்தமரே! எனக்குப்பிரியத்தைச்செய்ய விரும்புவீராகில், என்னுடையகட்டளையினால் துரோணபுத்திரரை ஸேனாபதிஸ்தானத்தில் அபிஷேகம் செய்வீராக. உமக்கு மங்களம். க்ஷத்திரியத்தொழிலுடனிருக்கும்பிராம்மணன் முக்கியமாக அரசனுடைய கட்டளையினால் யுத்தம்செய்யவேண்டும். தர்மத்தை அறிந்தவர்கள் இவ்வாறு அறிகிறார்கள்' என்றுசொன்னான். பிறகு, அரசனுடைய வசனத்தைக்கேட்டு, சாரத்வதரானகிருபர் துரோணபுத்திரரை அரசனுடைய அனுமதியினால் ஸேனாபதிஸ்தானத்தில் அபிஷேகஞ்செய்தார். மஹாராஜரே! அபிஷேகஞ்செய்யப்பட்ட அஸ்வத்தாமா ராஜஸ்ரேஷ்டனை ஆலிங்கனஞ்செய்துவிட்டு விம்மநாதத்தினால் எல்லாத்திசைகளையும் எதிரொலியிடும்படி செய்துகொண்டு சென்றார். ராஜேந்திரரே! துரியோதனனும் ரக்தத்தினால் எல்லாப்பக்கத்திலும் நனைக்கப்பட்டவனாக இருந்துகொண்டு எல்லாப்பிராணிகளுக்கும் பயத்தை உண்டிபண்ணுகிற அந்த இரவை அடைந்தான். அரசரே! அவர்கள் அந்த யுத்தபூமியினின்று விரைவாக விலகிச் சென்று சோகத்தினால் மிகப்பீடிக்கப்பட்ட மனத்துடன் அதிக மனக்கவலையுற்றார்கள்" என்று கூறினான்" என்றார்.

கதாயுத்தபர்வம் முற்றிற்று.

சல்யபர்வம் முற்றிற்று.



ஸ்ரீ :

ஸ்ரீ க௃ஷ்ணாய வரஸூஹுணெ நமஃ

ஸ்ரீ க௃ஷ்ணெவெவாயநாய நமஃ

ஸ்ரீ மஹாபாரதம்.

ஸௌப்திகபர்வம்.



முதலாவது அத்யாயம்.

ஸௌப்திகபர்வம்.

*நாராயணம் நமஸூத்ய நரம்வெவ நரொதமம் |
ஶெவீம் வரஸூதீம் வரூஸம் ததொஜய உஶீரயெசு ||

(அஸ்வத்தாமாழதலியோர் கானகத்தில் ஓர் ஆலமரத்தினடியில்
உட்கார்ந்ததும், அங்கே ஒருகோட்டான் பலகாக்கைகளைக்
கோல்லக்கண்டு அஸ்வத்தாமா தாழம் பாண்டவர்களை
அவ்வதம் கோல்ல நிச்சயித்துக் கிருபரையும் கிருத
வர்மாவையும் எழுப்பித் தாம்செய்ய விரும்பி
னதைச்சொல்லி ஆலோசித்ததும்.)

பிறகு, (அஸ்வத்தாமர் கிருபர் க்ருதவர்மாஆகிய) அவர்கள்
எல்லாரும் ஒன்றுசேர்ந்து தெற்குத்திக்கைநோக்கிச் சென்றார்கள்.
ஸூர்யாஸ்தமனவேளைக்கு ஸமீபகாலத்தில் பாண்டவர்களுடைய
பாசறைக்குச் சமீபத்தில் வந்தார்கள். அவர்கள் குதிரைகளை விட்டு
விட்டு விரைவுடன் பாண்டவஸேனாவீரர்கள் தங்களை அறிந்துவிடு
வார்களோவென்று பயந்து, பிரவேசிக்கமுடியாத ஒருவனப்ரதேசத்
தையணுகி மறைவாக அதனுள் நுழைந்தார்கள். கூர்மையான
சஸ்திரங்களால் அறுக்கப்பட்டவர்களும் எல்லாப்பக்கங்களிலும்
காயப்படுத்தப்பட்டவர்களுமான அவர்கள் பெருமூச்செறிந்து
கொண்டும் பாண்டவர்களை நினைத்துக்கொண்டும் பாண்டவஸேனா
வீரர்களுடைய பாசறைக்குச் சிறிது தூரத்தில் தங்கியிருந்தார்கள்.
ஜயத்தில் விருப்பமுள்ளவர்களான பாண்டவர்களுடைய கோரமான

* இதன் உரைச்சேஷங்களை முன்பர்வங்களின் தொடக்கத்தில் காண்க.

சப்தத்தைக்கேட்டு, பின் தொடர்ந்துவருவார்களோ என்கிற பயத்தினால் மீண்டும் கீழ்த்திசையை நோக்கி ஓடினார்கள். கோபத்துக்கும் பொருமைக்கும் வசப்பட்டவர்களான அந்தச் சிறந்த வில்லாளிகள் அவ்விடத்தினின்று ஒருமுகூர்த்தகாலம் நடந்துசென்று, களைத்த குதிரைகளையுடையவர்களும் தாகமுள்ளவர்களும் அரசனுடைய வதத்தினால் ஸந்தாபத்தை அடைந்தவர்களும் ஸஹிக்காதவர்களுமாகி, ஒருமுகூர்த்தகாலம் பேசாமலிருந்தார்கள்” என்றான்.

திருதராஷ்டிரன், “ஸஞ்சய! பதினாயிரம் யானைகளுக்கு ஸமமான பலத்தையுடைய என் புத்திரன் கொல்லப்பட்டதாகிய பீமனால் செய்யப்பட்ட இந்தக்கார்யம் நம்பத்தகாதது. ஸஞ்சய! எல்லாப் பிராணிகளாலும் கொல்லத்தகாதவனும் வஜ்ரம்போன்ற தேகத்தையுடையவனும் யௌவனமுள்ளவனுமான என்னுடைய புத்திரன் யுத்தத்தில் பாண்டவர்களால் கொல்லப்பட்டான். கவல்கணகுமார! யுத்தத்தில் ஒன்றுகூடிப் பார்த்தர்களால் என்னுடைய புத்திரன் கொல்லப்பட்ட காரணத்தினால் மனிதர்களால் தெய்வமானது தாண்ட முடியாதது. ஸஞ்சய! நூறு புத்திரர்களும் கொல்லப்பட்டார்களென்பதைக்கேட்டும் ஆயிரம் துண்டாகச் சிதறாமலிருப்பதினால் என்உள்ளம் உருக்குமயமானது; இதுநிச்சயம். புத்திரர்களைச் சாகக் கொடுத்துப் பிராயமுதிர்ந்த தாய்தந்தையர் இருவரும் எவ்வாறு இருப்பார்? பாண்டி புத்திரனுடைய தேசத்தில் வலிப்பதற்கு நான்பிரியப் படவில்லை. ஸஞ்சய! நான் அரசனுக்குப் பிதாவாகவும் நானே அரசனாகவுமிருந்துவிட்டு, எவ்வாறு பாண்டிபுத்திரனுடைய கட்டளைப் படி கிங்கராக நடந்துகொள்வேன்? ஸஞ்சய! பூமி முழுதையும் அனுபவித்து (அரசர்களுடைய) முடியில் நிலைபெற்று நின்றவனான நான் கெட்ட முடிவை உண்டு பண்ணிக்கொண்டு இப்பொழுது எவ்வாறு (யுதிஷ்டிரனுக்கு) அடிமை செய்கிறவனாவேன்? ஸஞ்சய! எவன் ஒருவனால் என்னுடைய நூறு பிள்ளைகளும் மிகுதியின்றிக் கொல்லப்பட்டார்களோ அப்படிப்பட்ட பீமனுடைய வாக்கியங்களை நான் எவ்வாறு கேட்கச் சக்தியுள்ளவனாவேன்? ஸஞ்சய! மஹாத்மாவான அந்த விதூரனுடைய வசனத்தை அனுஷ்டிக்காதவனான என்னுடைய புத்திரனால் அவனுடைய வசனம் ஸத்யமாகச் செய்யப்பட்டது. ஐயனே! ஸஞ்சய! என்னுடைய புத்திரனான தூர்யோதனன் அதர்மத்தினால் கொல்லப்பட்ட பிறகு, கிருதவர்மாவும் கிருபரும் அஸ்வத்தாமாவும் யாது செய்தனர்?” என்றுவினவ, ஸஞ்சயன் சொல்லத்தொடங்கினான்.

“அரசரே! மனஉறுதியுள்ளவர்களான உம்மைச்சார்ந்த வீரர்கள், சிறிதுதூரம் சென்று பற்பலவிருகூங்களோடும் கொடிகளோடுங் கூடின கோரமான கானகத்தைக் கண்டார்கள். அவர்கள் தண்ணீர் குடித்த சிறந்த குதிரைகளுடன் கூட ஒரு முகூர்த்தகாலம் இளைப்பாறித் தூர்யோதனனுடைய கட்டளைப்படி ஸூர்யாஸ்தமன வேளையில் பற்பலமிருகக் கூட்டங்களால் அடையப்பட்டதும் பற்பலபகூதிகளால் நிரம்பியதும் பற்பலவிருகூங்களாலும் கொடிகளாலும் மூடப்பட்டதும் பற்பலகொடியபாம்புகளால் அடையப்பட்டதும் நீர் நிரம்பிய பற்பலதடாகங்களால் விளங்குகின்றதும் அநேகந்தாமரைஒடைகளால் நன்றாகமூடப்பட்டதும் கருநெய்தல்களுடன் கூடினதும் கோரமாயிருப்பதுமான அப்படிப்பட்டகாட்டில் நுழைந்து நான்கு பக்கங்களிலும்பார்த்து, பிறகு, அனேகம்கிளைகளால் சூழப்பட்ட ஓர் ஆலமரத்தைக் கண்டார்கள். அரசரே! அப்பொழுது புருஷஸ்ரேஷ்டர்களான அந்தமஹாரதர்கள் அந்த ஆலமரத்தின் அருகிற்சென்று, சிறந்த அந்த *வனஸ்பதியைப்பார்த்தார்கள். பிரபுவே! அவர்கள் ரதங்களினின்று இறங்கிக் குதிரைகளை அவிழ்த்துவிட்டு விதிப்படி ஆசமனம்செய்து ஸந்தியை உபாவித்தார்கள். பிறகு, ஸூர்யன் பர்வதங்களுள் சிறந்த அஸ்தகிரியை அடையவே, எல்லா உலகத்தையும் வளர்ப்பதான இரவு வந்துவிட்டது. பரவியிருக்கின்ற கிரகங்களாலும் மற்ற அஸ்வினி முதலிய நகூத்ரங்களாலும் நான்குபக்கங்களிலும் அலங்கரிக்கப்பட்ட ஆகாயமானது (ராத்திரியாகிறபெண்ணுக்கு) அழகியவஸ்திரம்போல் விளங்கியது. இரவில் ஸஞ்சரிப்பவைகளான பிராணிகளெல்லாம் இஷ்டப்படி கூத்தாடின. பகலில் ஸஞ்சரிக்கின்ற பிராணிகள் நித்திரைக்கு வசப்பட்டன. இரவில் ஸஞ்சரிக்கின்ற பிராணிகளுடைய பயங்கரமான சப்தமானது தோன்றியது. மாம்ஸத்தில் விருப்பமுள்ளவர்களான ராகூஸர்களும் மிகுஸந்தோஷத்தை அடைந்தார்கள். கோரமான இரவும் வந்தது. பயங்கரமான அந்தராதிரியின் தொடக்கத்தில் கிருதவர்மாவும் கிருபரும் அஸ்வத்தாமாவும் துக்கத்தோடும் சோகத்தோடும் கூடியவர்களாகச் சேர்ந்து நெருங்கி உட்கார்ந்தார்கள். ஆலமரத்துக்கு அருகில் நெருங்கியிருந்து, நடந்த குருபாண்டவவீரர்களுடைய அப்படிப்பட்ட நாசத்தையே (நினைத்து) துக்கித்து அதிகசிரமத்துடன் பற்பலபாணங்களால் காயப்படுத்தப்பட்டவர்களான அம்மூவரும், நித்திரையினால் வியாபிக்கப்பட்ட அங்கங்களை யுடையவர்களாகப் பூமியில் உட்கார்ந்தார்கள். பிறகு,

* பூவாமற்காய்க்கும் மரம்; ஆதிபர்வம், 244-ம் பக்கம் குறிப்பிற் காண்க.

ஸுகத்துக்கே தகுந்தவர்களும் துக்கத்தை அனுபவிக்கத் தகாதவர்களும் மஹாபலசாலிகளுமான கிருபரும் கிருதவர்மாவும் பூமியில் உட்கார்ந்து நித்திரைக்குவசப்பட்டார்கள். மகாராஜரே! ஸர்வோத்தமமான சயனத்தில் படுப்பவர்களான அந்தமகாரதர்களிருவரும் அந்தஇடத்தில் பூமியிலேயே அநாதர்கள்போல் உறங்கினார்கள். பாரதரே! அந்தத்துரோணபுத்திரரோ மிக்கசினமும் பொருமையும் மேலிட்டு ஸர்ப்பம்போலச்சீறிக்கொண்டு தூங்கவேயில்லை. அவர் அடங்காதகோபத்தினால் எரிக்கப்பட்டு நித்திரையை அடையவே இல்லை. மிக்கபுஜபலமுள்ள அஸ்வத்தாமா கோரமானகாட்சியையுடைய அந்தக்காட்டைப்பார்த்தார். மிகுந்தபுஜபலமுள்ள அஸ்வத்தாமா பற்பலமிருகங்களாலடையப்பட்ட வனத்தைப்பார்த்து வாயஸங்களால் சூழப்பட்ட ஆலமரத்தைப்பார்த்தார். கௌரவரே! அந்தமரத்தில் ஆயிரக்கணக்கானகாகங்கள் தனித்தனியாகக் கூடுகளை ஆதாரமாகக்கொண்டு ஸுகமாகஉறங்கி அந்தஇரவைப் போக்கிக் கொண்டிருந்தன. அந்தக்காகங்கள் கவலையற்று ஸுகமாக நான்கு பக்கத்திலும் தூங்கிக்கொண்டிருக்கும்பொழுது, திடீரென்றுவந்ததும் பயங்கரமான காட்சியுள்ளதும் பெரியசத்தமும் பெரியதேகமும் மரகதப்பச்சைபோன்றகண்களும் கீரிபோல்பிங்களவர்ணமும் மிக்க கூர்மையுள்ளமூக்கும் நகங்களுமுடையதும் கருடன்போல்வேகமுள்ளதுமான ஒருகோட்டானை அஸ்வத்தாமாகண்டார். பாரதரே! பிறகு, அந்தப்பக்ஷியானது மெதுவாகச் சப்தித்துக்கொண்டு பதுங்குவதுபோல அந்தஆலமரத்தின்கீளையில் பிரவேசித்தது. வாயஸங்களுக்குப் பகையான அந்தப்பக்ஷியானது ஆலமரத்தின்கீளையில் உட்கார்ந்து, நிர்ப்பயமாகத் தூங்கிக்கொண்டிருந்த காக்கைகளைக்கொல்லத் தொடங்கியது. கால்களை ஆயுதமாகக்கொண்ட அந்தக்கோட்டானானது சிலகாக்கைகளுடைய சிறகுகளைமுறித்தது; தலைகளை அறுத்தது; சிலகாக்கைகளின்கால்களை ஒடித்தது. பலசாலியான அந்தக்கோட்டான் எந்தப்பக்ஷிகள் தன்னுடையகண்ணுக்கு எதிர்ப்பட்டனவோ அவைகளைக் க்ஷணத்திற்குள் கொன்றது. அரசரே! அவைகளுடைய சரீரத்தின் உறுப்புக்களாலும் சரீரங்களாலும் மலைபோன்றதும் வட்டமாயிருப்பதுமான ஆலமரமுழுவதும் மூடப்பட்டுவிட்டது. பிறகு, பகைவர்களை அழிக்குந்திறமைபொருந்தியதான அந்தக்கோட்டானானது அந்தக்காக்கைகளைக்கொன்று பகையாளிகளுக்குத் தன்னிஷ்டப்படி பிரதிஅபகாரத்தைச்செய்து ஸந்தோஷமுள்ளதாயிற்று. இரவில் கோட்டானால்செய்யப்பட்ட அப்படிப்பட்ட அந்தச்செய்கை

யைக்கண்டு துரோணபுத்திரர் தாமும் அவ்விதகபடகார்யத்தில் எண்ணங்கொண்டவராக ஒருவராக ஆலோசித்தார். 'இந்தப்பக்ஷியினால் யுத்தவிஷயத்தில் எனக்கு உபதேசஞ்செய்யப்பட்டது. பகைவர்களை நாசஞ்செய்வது யுக்தம். (அதற்குக்) காலமும்வந்துவிட்டதென்பது என்னுடையஎண்ணம். ஜயத்தினால்பிரகாசிப்பவர்களும் பலசாலிகளும் ஊக்கமுள்ளவர்களும் அஸ்திரசஸ்திரங்களில் நல்லகைப்பழக்கமுள்ளவர்களும் அடிக்கும் திறமையுள்ளவர்களுமான பாண்டவர்கள் என்னால் இப்பொழுது கொல்வதற்கு ஸாத்தியப்படாதவர்கள். எரிகிற நெருப்பின்ஜவாலையில்விழுந்து விட்டில் உயிரை இழப்பதுபோலத் தன்னை அழியச் செய்வதான செய்கையைப்பின்பற்றி அரசன்முன்னிலையில் அவர்களுடையவதம் என்னால்பிரதிஜைஞ்செய்யப்பட்டது. நியாயம்தவறாமல் யுத்தம்செய்வதனால் உயிர்போவது நிச்சயம். கபடத்தினாலோ வித்தியானது உண்டாகும். சத்துருக்களுக்கும் பெரிதான க்ஷயம்உண்டாகும். அவ்விரண்டினுள் ஸந்தேகத்துக்கிடமானபயனைக்காட்டிலும் ஸந்தேகமில்லாதபயனை சிறந்ததாகும். அர்த்தசாஸ்திரத்தில் ஸமர்த்தர்களான அந்தஜனங்கள் அதனைக் கொண்டாடுகிறார்கள். இந்தப்பலவித்திவிஷயத்தில் எந்தக்கார்யம் இகழப்பட்டதாகவும் உலகத்தோரால் நிந்திக்கப்பட்டதாகவுமிருக்குமோ அந்தக்கார்யமும் க்ஷத்திரியதர்மத்தில் நிற்கின்றமனிதனால்செய்யத்தக்கது. சீரிடப்படாதபுத்தியுள்ளவர்களான பாண்டவர்களால் அடிக் கடி நிந்திக்கப்பட்டவைகளும் இகழ்த்தக்கவைகளும் கபடத்துடன் கூடியவைகளுமான கார்யங்கள் செய்யப்பட்டேயிருக்கின்றன. இந்த விஷயத்தில் முற்காலத்தில் தர்மத்தை நன்றாக அறிந்தவர்களும் நியாயத்தைப்பார்க்கின்றவர்களும், தத்வத்தைக்கண்டறிகிறவர்களுமான மஹான்களால் தத்வார்த்தங்களுடன்கூடின சுலோகங்கள் கூறப்பட்டிருப்பதாகக்கேட்கப்படுகின்றன. அவற்றின்பொருள், 'சத்துருக்களின்படையானது, களைத்திருக்கும் ஸமயத்திலோ பிளக்கப்பட்டிருக்குந்தருணத்திலோ சாப்பிடும்பொழுதோ பிரயாணஸமயத்திலோ பிரவேசிக்கும்பொழுதோ சத்துருக்களால் அடிக்கத்தக்கது. எந்தச் சேனையானது நடுநிசியில் நித்துரையினால் பீடிக்கப்பட்டதாகவாவது அவ்வாறே தலைவர்கள் அற்றதாகவாவது யுத்த வீரர்கள் பிரிந்து போனதாகவாவது இரண்டாகப் பிரிந்து எதிர்த்ததாகவாவது இருக்குமோ அது அடிக்கத்தக்கது' என்பது' என்று துரோணபுத்திரர் இவ்வாறு ஆலோசித்து, இரவில் தூங்கிக்கொண்டிருக்கிற பாஞ்சாலர்களுடன்கூடின பாண்டவர்களைக் கொல்வதில்

நிச்சயம் செய்தார். அவர் குரூரமான எண்ணத்தைக்கொண்டு அடிக்கடி நன்றாக நிச்சயித்து, தூங்கிக்கொண்டிருக்கிற அந்த மாதுலரையும் கிருதவர்மாவையும் எழுப்பினார். விழித்துக்கொண்டவர்களும் மஹாத்மாக்களும் மஹாபலசாலிகளுமான கிருபர் கிருதவர்மா இருவரும் வெட்கத்தினால் மூடப்பட்டவர்களாகி அந்தச்சமயத்தில் தகுந்த உத்தரம் சொல்லவில்லை. அவர் ஒருமுகூர்த்தகாலம் ஆலோசித்து அவ்விருவர்களையும் பார்த்து, 'யாருக்காக நமக்குப் பாண்டவர்களோடு தொடர்ச்சியான வைரம் ஏற்பட்டதோ அந்த மஹாபலசாலியும் நிகரற்றவீரனும் ராஜாவுமான துரியோதனன் கொல்லப்பட்டான். யுத்தத்தில் சுத்தவீரனும் பதினேர் அக்ஷௌஹிணீ ஸேனைகளுக்குத்தலைவனும் ஒருவனுமாயிருந்த துரியோதனன், அல்பர்களான அனேகர்களால் சூழப்பட்டுப் பீமஸேனனால் நாசம் பண்ணப்பட்டான். ஸாம்ராஜ்யாபிஷேகஞ் செய்யப்பட்ட முடியுள்ள துரியோதனனுடைய தலையைக் காலால் மிதித்த அல்பனான பீமஸேனனால் மிக்க கொடுமையான இந்தக்கார்யம் செய்யப்பட்டது. பாஞ்சாலர்கள் மிகுதியாகக் கர்ஜிக்கின்றார்கள் ; லிம்மநாதம் செய்கின்றார்கள் ; சிரிக்கின்றார்கள் ; சங்கங்களை ஊதுகின்றார்கள் ; நூறு நூறுகஸந்துஷ்டர்களாகத் தூந்துடிகளை அடிக்கின்றார்கள். சங்கத்வனிகளோடு கலந்ததும் நெருங்கினதும் கோரமாயுள்ள துமான வாத்தியகோஷமானது காற்றினால் பரவும்படி செய்யப்பட்டுத் திசைகளைநிரப்புவதுபோலிருக்கின்றது. இதோ கனைக்கின்ற குதிரைகளின் சப்தமும் கர்ஜிக்கின்ற யானைகளுடைய கர்ஜனமும் சூரர்களுடைய லிம்மநாதமும் மிக்க பெரிதாகக் கேட்கப்படுகின்றன. கீழ்த்திசையை ஆஸ்ரயித்து மிக்க ஸந்தோஷத்துடன் செல்லுகின்ற (பாண்டவ ஸேனாவீரர்களுடைய) மயிர்க்கூச்சத்தை உண்டுபண்ணுகிற தேருருளைகளின் நேமியொலிகள் கேட்கப்படுகின்றன. பாண்டவர்களால் கௌரவர்களுடைய வதமானது இவ்வாறுசெய்யப்பட்டுவிட்டது. இந்த மஹாஆபத்தில் நாம் மூன்றுபேர்கள்தாம் மிகுந்தோம். அந்த வதத்தில், நூறு யானை பலமுள்ளவர் சிலரும் எல்லா அஸ்திரங்களையுமறிந்தவர் சிலரும் பாண்டவர்களால் கொல்லப்பட்டார்கள். காலத்தின்மாறுபாடென்று எண்ணுகிறேன். செய்யமுடியாத முயற்சி செய்யப்பட்டிருந்தபோதிலும், இந்தக்கார்யத்துக்கு இவ்விதமாக முடிவுஏற்பட்ட காரணத்தினால், நிச்சயமாக இந்தக்கார்யம் உண்மையில் இவ்வாறு ஆகத்தக்கதே. உங்களிருவருக்கும் மோகத்தினால் அறிவுகுறையாமலிருக்குமேயாகில், இந்தமஹாவியஸனத்தில் எது நமக்கு நன்மையை விளைவிக்குமோ அப்படிப்பட்டகார்யத்தைச் சொல்லவேண்டும்' என்றுகூறினார்.

இரண்டாவது அத்யாயம்.

ஸ ள ப் தி க ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(கிருபர் சேய்யவேண்டியவிஷயத்தை அஸ்வத்தாமாவுக்கு உபதேசித்தது.)

கிருபர், 'பிரபுவே! காரணங்களுடன்கூடின உன்னுடையவசனம் முழுவதையும் நான் கேட்டேன். மிக்கபுஜபலமுள்ளவனே! இப்பொழுது என்னுடையவசனத்தையும் சிறிதுகேள். எல்லாமனிதர்களும் தெய்வத்தினிடத்தில் நான்குபக்கத்திலும் கட்டப்பட்டிருக்கிறார்கள். மனிதமுயற்சியிலும் (சிறிது) கட்டப்பட்டிருக்கிறார்கள். தெய்வம் *புருஷகாரம் என்னும் இரண்டிலும் எல்லாம் கட்டப்பட்டுள்ளன. அவ்விரண்டைக்காட்டிலும் மேலானது இல்லை. உத்தமனே! தெய்வம் ஒன்றினாலேயே கார்யங்கள் வித்திக்கிறதில்லை. கேவலம் புருஷகாரத்தினாலும் கார்யவித்தி உண்டாகிறதில்லை. இரண்டும் சேர்ந்தால் வித்தி உண்டாகின்றது. அதமமும் உத்தமமுமாயிருக்கின்ற எல்லாப்பதார்த்தங்களும் அவ்விரண்டினாலும் கட்டப்பட்டவைகளாயிருந்துகொண்டு ஸர்வவிதத்தினாலும் பிரவிர்த்திக்கின்றவைகளாகவும் நிவிர்த்திக்கின்றவைகளாகவும் காணப்படுகின்றன. மேகமானது மலையில் மழையைப்பொழிந்து என்னபயனைப் பயக்கிறது? அவ்வாறே, உழப்பட்ட நிலத்தில் பொழிந்தால் பலனை உண்டிபண்ணுகிறதில்லையா? தனித்த மனிதமுயற்சியும் முயற்சியில்லாததெய்வமும் எல்லா இடத்திலும் பயனற்றனவாகின்றன. அவ்விரண்டினுள் முந்தின பக்ஷமானது சிறந்தது என்பது நிச்சயம். மழையும் நன்றாகப் பெய்து நிலமும் நன்றாக உழப்பட்டிருந்தால் வித்து எவ்வாறு பெரும் பயனைத்தருமோ அவ்வாறு மனிதர்களுடையகார்யவித்தி உண்டாகிறது. அவ்விரண்டினுள் தெய்வம் சிந்திக்கமுடியாதது; அவ்வதந்திரமாகவே இருக்கிறது. கற்றறிந்தவர்கள் தெய்வத்தை உறுதியாகப்பற்றி மனிதமுயற்சியில் நிற்கின்றார்கள். புருஷஸ்ரேஷ்டனே! மனிதர்களுக்கு அவ்விரண்டினாலும் எல்லாக்கார்யார்த்தங்களும் வித்திக்கின்றன. மனிதர்கள் அவ்விரண்டினாலும் பிரவிர்த்திக்கின்றவர்களாகவும் அவ்வாறே நிவிர்த்திக்கின்றவர்களாகவும் காணப்படுகின்றார்கள். செய்யப்பட்டிருக்கிற அந்தப்புருஷகாரமும் தெய்வத்தினால் வித்திக்கிறது. அவ்வண்ணமிருந்தால்தான் கார்யத்தைச் செய்கின்றவனுக்கு (அது)

* மனிதமுயற்சி.

பலத்தை உண்டுபண்ணுகிறது. மனிதர்கள் ஸமர்த்தர்களாக இருந்தாலும் தெய்வமின்றித்தொடங்கப்பட்டிருக்கிற அவர்களுடைய முயற்சியானது, நன்றாகச் செய்யப்பட்டிருந்தாலும், உலகத்தில் பயனற்றதாகக் காணப்படுகிறது. மனிதர்களுள் எவர்கள் சோம்பேறிகளாகவும் மனோதைர்யமற்றவர்களாகவும் இருக்கிறார்களோ அவர்கள் புருஷகாரத்தை நிந்திக்கின்றார்கள். அது கற்றறிந்தவர்களுடைய மனத்திற்கு ருசியாது. பூமியில் பெரும்பான்மையாகச் செய்யப்பட்ட கார்யமானது பயனற்றதாகக் காணப்படுகிறதில்லை. பெரும்பயனுள்ள கார்யத்தைச் செய்யாமலிருப்பவனோ துக்கத்தைக்காண்கிறான். காரியத்தைச் செய்யாமல் தற்செயலாக வித்திபெறுபவன் முயற்சி செய்து வித்திபெறாமலிருப்பவன் இவ்விருவரும் காண்பதற்கரியர். ஸமர்த்தன் ஜீவிப்பதற்குச் சக்தியுள்ளவனாகிறான். சோம்பேறி ஸுகமாக முன்னேற்றமடைவதில்லை. இந்தஜீவலோகத்தில் ஸமர்த்தர்கள் பெரும்பான்மையாக நன்மையை விரும்புகிறவர்களாகக் காணப்படுகின்றார்கள். ஸமர்த்தன் தொடங்கப்பட்டிருக்கிற கார்யத்தினுடைய பயனை அடையாமல் போவானாகில் இவனுக்கு ஒருவிதமான இகழ்ச்சியும் உண்டாகாது. அடையத்தக்கதைச் சிறிதாவது அடைவான். உலகத்தில் தொழிலைச் செய்யாமல் ஒருஸமயத்திலும் மனிதன் பயனை அடைகிறதில்லை. அவன் நிந்தையையே அடைகிறான். பெரும்பான்மையாக அவன் வெறுக்கத்தக்கவனாகிறான். எவன் இவ்வண்ணம் இதை அநாதரவு செய்து இதைக்காட்டிலும் வேறாக இருக்கிறானோ அவன் தனக்கு அனர்த்தங்களை அடைகிறான். இது புத்திமான்களுடைய நீதி. தெய்வம் புருஷகாரத்தினாலாவது புருஷகாரம் தெய்வத்தினாலாவது விடுபட்டிருக்குமேயாகில் இந்த இரண்டிகாரணங்களாலும் முயற்சியானது பயனற்றதாகிவிடும். இவ்வுலகில் புருஷகாரத்தினால் கார்யமானது வித்திபெறாது. எவன் தேவதைகளுக்கு நமஸ்காரம் செய்து கார்யவித்திகளை நன்றாக விரும்புகிறானோ தாக்ஷிணயத்துடன் கூடின அந்த ஸமர்த்தனான மனிதன் வீண்செய்கையுள்ளவர்களால் கெடுக்கப்படுகிறதில்லை. பெரியோர்களை அடித்து நன்மையைக் கேட்டுத்தெரிந்துகொண்டு அதனைச் செய்வனையுடைய புத்திதான் சிறப்புடையது. மனிதன் பெரியோரால் மதிக்கப்பட்டவர்களை எப்பொழுதும் முயன்று முயன்று கேட்கவேண்டும். அவர்கள், அடையாததை அடைவதில் சிறந்தமூலகாரணம். வித்தியானது விருத்தர்களை மூலமாகக் கொண்டதென்று சொல்லப்படுகிறது. மூத்தோர்களுடைய வசனத்தைக்கேட்டு எவன் முயற்சியைச் செய்வனோ அவன் அப்பொழுது

முயற்சியினுடைய சிறந்தபலத்தைச் சீக்கிரத்தில் அடைகின்றான். எந்தமனிதன் காமத்தினாலும் குரோதத்தினாலும் பயத்தினாலும் லோபத்தினாலும் கார்யவித்திகளை விரும்புவனோ அவன் நாதனற்றவனும் அவமானமுள்ளவனுமாகி ஐயுயர்வாயத்தினின்றும் சீக்கிரமாகத்தவறிவிழுகின்றான். பேரவாவுள்ளவனும் தீர்க்கதர்சியுமல்லாத தூர்யோதனனால் மூடத்தனத்தினால் ஆலோசிக்கப்படாத அப்படிப்பட்ட இந்த ஸாமர்த்தியமற்ற கார்யம்தொடங்கப்பட்டது. நன்மையில் புத்தியுள்ளவர்களை அநாதரம் செய்து அயோக்யர்களோடு ஆலோசனைசெய்து தடுக்கப்பட்டும் சிறந்தகுணமுள்ளபாண்டவர்களோடு பகையைத்தேடிக்கொண்டான். முந்தியே அவன் அதிககெட்டஸ்வபாவமுள்ளவன். தையத்தைப்பாராட்டுவதற்கு அவன் தகுதியுள்ளவனல்லன். கார்யம் முழுதும் அழிந்துபோனபிறகு தவிக்கின்றான். மித்திரர்களுடைய வசனம் இவனால் அனுஷ்டிக்கப்படவில்லை. அப்படிப்பட்ட பாவியான மனிதனை நாம் அனுஸரிக்கிறோமாதலால் நம்மையும் உக்கிரமாயும் பெரிதாயுமிருக்கிற இந்த அநீதி வந்தணுகிவிட்டது. தாபத்தை உண்டுபண்ணுகின்ற இந்தவ்யஸனத்தினால் இப்பொழுது என்னுடைய புத்தியும் ஏதோ ஒன்றை நினைக்கிறது; தனக்கு உரிய நன்மையைத் தெரிந்து கொள்ளவில்லை. புத்திமயக்கங்கொண்ட மனிதன் நட்பினர்களைக் கேட்கவேண்டும். அப்பொழுதுதான் இவனுக்குப் புத்தியும் விநயமும் ஏற்படுகின்றன. அப்பொழுதுதான் நன்மையைத் தெரிந்து கொள்ளுகின்றான். ஆதலால், இவனுடைய கார்யங்களுடைய மூலத்தைப் புத்தியினால் நிச்சயம் செய்து கற்றறிந்தவர்களைக் கேட்கவேண்டும். அவர்களைக் கேட்டால் அவர்கள் இந்த விஷயத்தில் என்ன சொல்லுகிறார்களோ அதனைச் செய்யவேண்டும். நாம் சென்று திருதராஷ்டிரனையும் புகழுள்ள காந்தாரியையும் மகாபுத்திமானான விதாரையும் கேட்போம். கேட்கப்பட்ட அவர்கள் நமக்கு உறுதியான எந்த விஷயத்தைச் சொல்லுவார்களோ அது நம்மால் விளம்பமின் நிச்சயத்தக்க தென்பது என்னுடைய நிச்சயமான எண்ணம். கார்யங்களைத் தொடங்காததினால் ஒருபொழுதும் அர்த்தம் வித்தியாது. புருஷகாரம் செய்யப்பட்டிருந்தும் எவர்களுக்குக் கார்யம் வித்திக்கிறதில்லையோ அவர்கள் தெய்வத்தினால் கெடுக்கப்பட்டவர்கள். இந்த விஷயத்தில் ஆலோசிக்கவேண்டாம்' என்று கூறினார்.

முன்னூவது அத்யாயம்.

ஸ ள ப் தி க ப ர வ ம். (தோடர்ச்சீ.)



(அஸ்வத்தாமா க்ருபருடையவசனத்தைக்கேளாமல் க்ருபர்
க்ருதவர்மாஒருவர்முன்னிலையிலும் பாண்டவர்களையும்
பாஞ்சாலர்களையும் கொல்வதாகச்
சபதம்செய்தது.)

மஹாராஜரே ! துக்கத்துடனும்சோகத்துடனும்கூடின அஸ்வத்தாமா தர்மத்துடனும்அர்த்தத்துடனும்கூடினதும் மங்களகரமுமான கிருபருடையவசனத்தைக்கேட்டு, ஜ்வலிக்கின்றஅக்னிபோன்ற சோகத்தினால் எரிக்கப்படுகின்றவராயிருத்தலால், பிறகு, மனத்தைக்குரூரமாகச்செய்துகொண்டு அவ்விருவரையும் பார்த்து மறுமொழிகூறலானார். ' ஒவ்வொருமனிதனிடத்திலும் எந்த எந்தப்புத்தியானது நல்லதாகத்தோன்றுகிறதோ அந்த அந்தஸ்வபுத்தியினால் அவர்களனைவர்களும் தனித்தனியாக ஸந்தோஷிக்கின்றார்கள். உலகத்தில் எல்லாரும் தம்மைச் சிறந்தபுத்திசாலிஎன்று எண்ணிக்கொள்ளுகிறார்கள். எல்லாரும் தம்மம்மையே நன்குமதிக்கிறார்கள். எல்லாரும் தம்மைப் புகழ்ந்துகொள்ளுகிறார்கள். எல்லாருக்கும் தம்முடைய அறிவானது சிறந்ததென்கிற வாதத்தில் நிச்சயமிருக்கிறது ; பிறனுடைய புத்தியை நிந்திக்கின்றார்கள். அடிக்கடி தம் புத்தியைப் புகழ்ந்துகொள்ளுகின்றார்கள். எவர்களுடைய புத்தியானது வேறு காரணங்களுடன் பொருத்திக் காட்டுவதனால் ஏற்றதென்றுகிறதோ அவர்கள் ஒருவரைப்பற்றி யொருவர் ஸந்தோஷிக்கின்றார்கள். அடிக்கடி ஒருவரையொருவர் புகழ்கிறார்கள். அந்த மனுஷ்யனுடைய அந்த அந்தப் புத்தியே அப்பொழுது அப்பொழுது காலத்தின் சேர்க்கையினால் மாறாட்டத்தை அடைந்து ஒன்றொன்று அழிகிறது. பெரும்பாலும் மனிதர்களுடையசித்தங்கள் நிலையற்றிருப்பதனால் அவற்றிற்கு மெலிவுண்டாகவே, அந்த அந்தப்புத்தி உண்டாகின்றது. பிரபுவே ! எவ்வாறு ஸமர்த்தனான வைத்தியன் வியாதியை அறிந்து அதுதணிவதன்பொருட்டு உபாயத்தினால் முறைப்படி மருந்து செய்கிறானோ அவ்வாறு மனிதர்கள் கார்யவித்தியின்பொருட்டுப் புத்தியைச் செலுத்துகின்றார்கள். பண்டிதர்கள் அறிவினாலும் தம்முடைய யுக்தியினாலும் அதை ஏற்றுக்கொள்ளுகின்றார்கள். மனிதன் பால்யத்திலும் யௌவனத்திலும் மத்தியகாலத்திலும் வெவ்வேறு புத்தியினால் மோகமடைகிறான். முதுமையிலோ அவன் வேறு புத்தி

யை அடையவிருப்பமுள்ளவனாகிறான். போஜகுலத்தவனே! புருஷன் மஹாகோரமானவ்யஸனத்தையோ அப்படியே மிக்கசெல்வப் பெருக்கையோ அடைந்து புத்திவேறுபாட்டை அடைகிறான். ஒரு மனிதனிடத்திலேயே அப்போதைக்கப்போது அந்த அந்தப் புத்தி உண்டாகிறது. பிரஜ்ஞையானது அநித்யமன்றோ. அது அவனுக்கே ருசிக்கிறதில்லை. தன்னுடைய அறிவு எட்டினவரையில் நிச்சயித்து எந்தப் புத்தியை நல்லதாகப் பார்க்கிறானோ அந்தப்புத்தியினால் செய்ய வேண்டியகார்யத்தை நன்றாகச் செய்கிறான். அது அவனுக்கு முயற்சியை உண்டிபண்ணுகிறது. போஜனே! எல்லாமனிதர்களும் இது நல்லதென்று நிச்சயமுள்ளவராகவே மரணமுதலான கார்யங்களில் பிரீதியைப் பண்ணத் தொடங்குகிறார்கள். எல்லா மனிதர்களும் தம்முடைய அறிவு ஸரியானதென்று அறிந்தே பற்பல கார்யங்களைச் செய்கின்றார்கள்; நன்மையென்றே எண்ணுகிறார்கள். இப்பொழுது எனக்கு இந்த வ்யஸனத்தினாலுண்டாயிருக்கிறதும், எல்லாருடைய சோகத்தையும் நாசம் செய்கின்றதுமான புத்தியை உங்களிருவருக்கும் உரைக்கப்போகிறேன். பிரம்மதேவர் பிரஜைகளைப்படைத்து அவைகளுக்குத் தொழிலையும் ஏற்படுத்தி ஒவ்வொருவர்ணத்திலும் மிகச்சிறந்ததான ஒவ்வொருதொழிலையும் நன்றாக நிலைநாட்டினார். பிராமணனிடத்தில் உத்தமமானவேதத்தையும் க்ஷத்திரியனிடத்தில் உத்தமமானபலத்தையும் வைஸ்யனிடத்தில் ஸாமர்த்தியத்தையும் சூத்திரனிடத்தில் எல்லாஜாதிக்கும் அனுகூலமாயிருத்தலையும் ஏற்படுத்தினார். மனவடக்கமில்லாதபிராம்மணன் சிறந்தவனாகான். பலமற்றவனாக்ஷத்திரியன் மரித்தவனுக்குஸமானன். சாதூர்யமில்லாத வைஸ்யன் நிந்திக்கப்படுகிறான். பிரதிகூலஸ்வபாவமுள்ள சூத்திரனும் இகழப்படுகிறான். பிராம்மணர்களால் எங்கும் புகழப்பட்ட சிறந்தபிராமணகுலத்தில் அப்படிப்பட்ட நான் பிறந்தேன். பாக்கியக்குறைவினால் இந்தக்ஷத்திரியதர்மத்தை அனுஷ்டிக்கிறவனானேன். நான் க்ஷத்திரியதர்மத்தை அடைந்தபின், பிராம்மண்யத்தை ஆச்ரயித்து மகிமையுடைய கார்யத்தைச் செய்வேனெயாகில் அந்தஎன்னுடையகார்யமானது ஸாதுக்களுக்கு ஸம்மதமாகாது. யுத்தத்தில் திவ்யமான தனுஸையும் திவ்யாஸ்திரங்களையும் தரித்து, பிதாகொல்லப்பட்டதையும்கண்டு ஸபையில்எதைச்சொல்வேன்? அப்படிப்பட்ட நான் இப்பொழுது இஷ்டப்படி க்ஷத்திரியதர்மத்தைக் கைமேற்கொண்டு அரசன் விஷயத்திலும் மஹாத்மாவான பிதாவின் விஷயத்திலும் கடனில்லாமையை அடையப்போகிறேன்.

இப்பொழுது ஜயத்தினால்பிரகாசிக்கின்றவர்களான பாஞ்சாலர்கள் பயமற்றவர்களாகவும் குதிரைகளை அவிழ்த்துவிட்டவர்களாகவும் கவசத்தைக்கழற்றியவர்களாகவும் ஸந்தோஷத்தையுடையவர்களாகவும் உறங்கப்போகின்றார்கள். யுத்தம்செய்ததினால் பீடிக்கப்பட்டவர்களும் களைத்திருப்பவர்களுமான நாம் ஜயிக்கப்பட்டுவிட்டோம் என்பது இவர்களுடையஎண்ணம். இரவில் தங்களுடைய பாசறையில் ஸுகமாகத்தூங்கிக்கொண்டிருக்கின்ற அவர்களுடையபாசறைக்குச் செய்யமுடியாத தாக்குதலைச்செய்யப்போகிறேன். பாசறையில் உறக்கத்தினால் அறிவைஇழந்து மரித்தவர்கள்போவாயிருக்கின்ற அவர்களைக் கவர்ந்துகொண்டு இந்திரன் அஸுரர்களைக்கொன்றதுபோல் வல்லமையினால் நாசஞ்செய்யப்போகிறேன். இப்பொழுது நான் வல்லமையைவெளியிட்டு, ஒன்றுசேர்ந்தவர்களும் திருஷ்டத்யும்னனை முதன்மையாகக் கொண்டவர்களுமான அந்தப்பாஞ்சாலர்களைவர்களையும் ஜவலிக்கின்றநெருப்பானது உலர்ந்தகாட்டைஎரிப்பதுபோல் நாசஞ்செய்யப்போகிறேன். உத்தமனே! பாஞ்சாலர்களைக்கொண்டு சாந்தியை அடையப்போகிறேன். அதிககோபம்கொண்டவரும் பினாகம்என்கிறவில்லைக் கையில்கொண்டவருமான ருத்திரர் தாம் பசுக்கள் (=பிராணிகள்)விஷயத்தில்ஸஞ்சரிப்பதுபோலஇப்பொழுது யுத்தத்தில் பாஞ்சாலர்கள்விஷயத்தில் நாசஞ்செய்துகொண்டு ஸஞ்சரிக்கப்போகிறேன். இப்பொழுது, நான் அதிக உத்ஸாஹத்தோடு எல்லாப்பாஞ்சாலர்களையும் வஞ்சனையினால்வதம்செய்யப்போகிறேன். அவ்வாறே, அதிககோபங்கொண்ட பினாகபாணியானவர் பசுக்களைக் கொல்வதுபோலப் பாண்டவர்களை யுத்தத்தில் கொல்லப்போகிறேன். இப்பொழுது நான் ஒரு சஸ்திரத்தினால் அடித்து எல்லாப்பாஞ்சாலர்களாலும் பூமியைச் சரீரங்களுடன் கூடியதாகச் செய்து, பிதாவின் விஷயத்தில் கடனில்லாதவனாகப்போகிறேன். இன்றுஇரவு எவ்விதத்தினாலும் அடையமுடியாததான தூர்யோதனன், கர்ணன், பிஷ்மர், ஜயத்ரதன் இவர்கள்விஷயமான கடன் தீர்த்தலை நான் அடையப்போகிறேன். இன்றுஇரவில் ஆட்டினுடைய தலையைப்போலப் பாஞ்சாலராஜனை த்ருஷ்டத்யும்னனுடைய தலையைப் பலத்தினால் முறிக் கப்போகிறேன். கௌதமரே! இன்றிரவில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் பாஞ்சாலர்கள் பாண்டவர்கள் இவர்களுடைய தலையை யுத்தத்தில் கூர்மையுள்ள கத்தியினால்வெட்டப்போகிறேன். சிறந்த புத்தியுள்ளவரே! இன்றிரவில் தூங்கிக்கொண்டிருக்கும் ஸமயத்தில் அந்தப் பாஞ்சால ஸேனையைக்கொண்டு க்ருதக்ருத்யனும் ஸுகியும் ஆகப்போகிறேன்' என்று கூறினார்.

நான்காவது அத்யாயம்.

ஸௌப்திகபர்வம். (தோடர்ச்சி.)



(அஸ்வத்தாமாவுக்கும் க்ருபருக்கும் ஸம்வாதம்.)

கிருபர், ' தவறுதலில்லாதவனே ! பாக்கியத்தினால் செய்ததற்குப் பிரதிசெய்வதில் உனக்கு இந்தப்புத்தி உண்டாகிவிட்டது. வஜ்ர பாணியான இந்திரனும் உன்னைத் தடுப்பதற்குச் சக்தியுள்ளவனாகான். நானேக்காலையில் நாங்கள் இருவரும் சேர்ந்து உன்னை அனுஸரித்து வருவோம். கவசத்தையும் தவஜத்தையும் கழற்றிவைத்து இன்றுஇரவு இளைப்பாறுவாயாக. சத்துருக்களை நோக்கிச் செல்லுகின்ற உன்னை நானும் ஸாத்வதனான கிருதவர்மாவும் கவசத்தை அணிந்து ரதத்தின் மீது ஏறிக்கொண்டு பின்தொடர்ந்து வருவோம். ரதிகர்களுள் சிறந்தவனே ! நீ எங்கள் இருவர்களுடனாகுடி யுத்தத்தில் விக்கிரமத்தை வெளியிட்டுக் காலாட்களுடன் கூடின பகைவர்களான பாஞ்சாலர்களை நானேத்தினம் கொல்வாய். நீ பராக்கிரமத்தை வெளியிட்டு, (சத்துருக்களை ஸம்ஹரிப்பதில்) சக்தியுள்ளவன். இன்றுஇரவுமுழுவதும் இளைப்பாறுவாயாக. ஐயனே ! நீ நெடுநேரமாக விழித்துக்கொண்டிருக்கிறாய். இந்தஇரவுரித்திரைசெய். பகைவர்மானத்தைக்கொடுப்பவனே ! இளைப்பாறிரித்திரைசெய்து எழுந்திருந்து தன்நிலைமையிலிருக்கின்றசித்தத்துடன் யுத்தத்தில் சத்துருக்களை எதிர்த்து நாசஞ்செய்வாய்; ஸம்சயமில்லை. ரதிகர்களுள் சிறந்தவனும் சிறந்தஆயுதத்தைப்பிடித்தவனுமான உன்னை சுப்பிரம்மணியராயிருந்தாலும் தேவர்களுள் யாரும் ஜயிப்பதற்குச் சக்தியுள்ளவனாகான். கிருபரோடுகூடினவனும் கிருதவர்மாவினால் ரக்ஷிக்கப்பட்டவனும் ரோஷமுள்ளவனுமாகச் செல்லுகின்ற துரோணபுத்திரனைத் தேவராஜாவானாலும் யுத்தத்தில் எவன் எதிர்த்துப்போர்புரிவான்? அப்படிப்பட்டநாம்இரவில் இளைப்பாறினவர்களாகவும்ரித்திரையின துமயக்கத்தையும் மனக்கவலையையும் போக்கினவர்களாகவும் இந்தஇரவுவிடிந்தவுடனே பகைவர்களைக்கொல்வோம். உன்னுடைய அஸ்திரங்களும் என்னுடைய அஸ்திரங்களும் அத்துமமானவைகள் ; ஸம்சயமில்லை. மகாவில்லாளியான ஸாத்வதனும் எப்பொழுதும் யுத்தங்களில் ஸாமர்த்தியமுள்ளவன். அப்பனே ! அப்படிப்பட்டநாம் ஒன்றுசேர்ந்து எதிர்த்துவருகின்ற எல்லாச்சத்துருக்களையும் பலாத்காரமாக யுத்தத்தில் கொன்று நிறைந்தபிரீதியை அடைவோம். நீ கவலையற்றவனாக இளைப்பாறுவாயாக. இன்றிரவு ஸுகமாகரித்திரை


செய்வாயாக. பகைவர்களைத் தவிக்கச் செய்கின்றவர்களான நானும் கிருதவர்மாவுமாகிய இருவர்களும் ஒன்றுசேர்ந்து விற்பிடித்தவர்களும் கவசம் பூண்டவர்களும் ரதத்துடன் கூடினவர்களுமாகி, விரைவாகச் செல்லுகின்றவனும் புருஷசிரேஷ்டனும் ரதிகனுமான உன்னைக் காலையில் பின்தொடர்வோம். அப்படிப்பட்ட நீ அவர்களுடைய பாசறையை அடைந்து உன்னுடைய நாமதேயத்தை அவர்களைக்கேட்கும்படி செய்து, பிறகு, யுத்தத்தில் போர்புரிக்கின்ற சத்துருக்களுக்கு மிக்க துன்பத்தைச் செய்வாய். பொழுது விடிந்து வெளிச்சமான பிறகு, அவர்களுடைய வதத்தைச் செய்து இந்திரன் மகாஸூரர்களைக் கொன்று விளையாடியது போல விளையாடுவாயாக. எல்லா அஸூரர்களையும் அழிப்பவனான மஹேந்திரன் கோபத்தினால் அஸூரசேனையை வென்றது போல யுத்தத்தில் பாஞ்சாலர்களுடைய சேனையை ஜயிப்பதில் நீ வல்லமையுள்ளவனன்றோ? யுத்தத்தில் என்னோடு சேர்ந்தவனும் கிருதவர்மாவினால் ரக்ஷிக்கப்பட்டவனுமான உன்னை பிரபுவும் வஜ்ரத்தைக் கையில் கொண்டவனுமான ஸாக்ஷாத் இந்திரனே நேரில் வந்தாலும் ஸஹிக்கச்சக்தியுள்ளவனாகான். அப்பனே! யுத்தத்தில் நானும் கிருதவர்மாவும் பாண்டவர்களை ஜயிக்காமல் ஒரு பொழுதும் விலகமாட்டோம். நாம் அனைவரும் யுத்தத்தில் பாண்டவர்களோடு கூடின அல்பர்களான பாஞ்சாலர்களைக்கொன்று திரும்புவோம்; அல்லது, அவர்களால் கொல்லப்பட்டு ஸ்வர்க்கத்தை அடைவோம். நாங்கள் காலையில் எல்லா உபாயங்களாலும் உனக்கு யுத்தத்தில் ஸகாயர்களாயிருப்போம். மிக்கதோள்வலியமைந்தவனே! தோஷமற்றவனே! இஃது உண்மை என்று உனக்குச் சொல்லுகிறேன்' என்று கூறினார்.

அரசரே! துரோணபுத்திரர், மாதூலரான கிருபர் இவ்வாறு நன்மையான வசனத்தை உரைக்கக்கேட்டு, பிறகு, மாதூலரைப்பார்த்து, குரோதத்தினால் இருகண்களையும் மேலேபுரட்டிவிழித்துக் கொண்டு, 'வியாதியுள்ளவனுக்கும் பொறாமையுள்ளவனுக்கும் தனங்களைச் சிந்திப்பவனுக்கும் (ஸ்த்ரீயிடத்தில்) ஆசையுள்ளவனுக்கும் நித்திரை ஏது? அந்த நான்குகளில் ஒன்று இப்பொழுது எனக்கு நேர்ந்துவிட்டது. அப்படிப்பட்ட இந்த நான்குகளுள் ஒன்றான பொறாமை என்னுடைய தூக்கத்தைச் சீக்கிரமாக நாசம் செய்துவிட்டது. பாரும்! இது என்ன துக்கம்! இவ்வுலகத்தில் பிதாவினுடைய வதத்தை நினைக்கின்ற என்னுடைய உள்ளத்தைப் பொறாமையானது இப்பொழுது இரவும்பகலும் எரித்துக்கொண்டு தணியாமலிருக்கின்

றது. என்னுடையபிதா பாவிகளால் எவ்வாறு கொல்லப்பட்டாரென்பதுமுழுதும் உமக்கும் வெளிப்படையாகத் தெரியும். அது என்னுடைய மர்மஸ்தானங்களை மிக அறுக்கின்றது. 'துரோணரைக்கொன்றவன்' என்கிற பாஞ்சாலர்களுடைய சொற்களைக் கேட்டுக்கொண்டு என்னைப் போன்றவன் எவ்வாறு உலகத்தில் ஒரு முகூர்த்தகாலம் ஜீவித்திருப்பான்? த்ருஷ்டத்யும்னனைக்கொல்லாமல் நான் உயிரோடிருக்கவிரும்பவில்லை. பிதாவைக்கொன்றதினால் அவன் என்னுடைய கொல்லப்படத்தக்கவன். ஒன்றுசேர்ந்திருக்கின்ற பாஞ்சாலர்களும் கொல்லப்படத்தக்கவர்கள். தொடைகள் முறிக்கப்பட்ட அரசனான தூர்யோதனனுடைய எந்தப்புலம்பல் என்னுடைய கேட்கப்பட்டதோ அது க்ருரனாயிருந்தாலும் எவனுடைய உள்ளத்தைத்தான் எரிக்காது? தொடைகள் முறிக்கப்பட்ட அரசனுடைய அப்படிப்பட்ட வசனத்தைக் கேட்டுத் தயையற்றவனாக இருந்தாலும் எவனுடைய கண்களினின்றுதான் கண்ணீர் பெருகாது? நான் உயிரோடிருக்கும் பொழுதே என்னுடைய மித்திரர்களுடைய கஷியானது ஜயிக்கப்பட்டதென்பது, ஜலவேகமானது ஸமுத்திரத்தைப் பெருக்குவதுபோல என்னுடைய சோகத்தை விருத்தியடையச் செய்கிறது. சத்துருஸம்ஹாரத்திலேயே நோக்கமுள்ள மனத்தையுடையவனான எனக்கு இப்பொழுது உறக்கம் ஏது? ஸுகம் ஏது? புருஷஸ்ரேஷ்டரே! வாஸுதேவனாலும் அர்ஜுனனாலும் ரக்ஷிக்கப்பட்டிருக்கின்ற அவர்களை மஹேந்திரனாலும் சிறிதும் ஸஹிக்கத்தகாதவர்களென்று நான் நினைக்கிறேன். இந்தக் கார்யத்தினின்று எவ்விதத்தினாலும் (என்னை) நிறுத்த ஒருவனும் சக்தியுள்ளவனல்லன். எந்தமனிதன் என்னைக் கோபத்தினின்று நிவர்த்தி அடையும்படி செய்வனோ அவனை இவ்வுலகத்தில் நான் காணவில்லை. இவ்விதமாக நிச்சயங்கொண்டிருக்கிற என்னுடைய இந்தப்புத்தியானது பெரியோர்களுக்கு ஸம்மதமானது. சாரர்களால் சொல்லப்படுகின்ற என்னுடைய மித்திரர்களுடைய தோல்வியும் பாண்டவர்களுடைய வெற்றியும் என்னுடைய உள்ளத்தை எரிகின்றன. இன்று தூங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் சத்துருக்களை வதம் செய்துவிட்டு, பிறகு, நான் இளைப்பாறப்போகிறேன்; மனக்கவலையற்றவனாக உறங்கவும்போகிறேன்' என்று கூறினார்.

ஐந்தாவது அத்யாயம்.

ஸ ள ப் தி க ப ர் வ ம். (தோடர்ச்சீ.)



(கிருபர் தூங்குகிறவர்களைக்கொல்வது தகாதேன்று தடுத்தும் அஸ்வத்தாமா கொல்லவேகருத்சீ சேன்றதும், கிருபரும் கிருதவர்மாவும் அவரைத் தோடர்ந்து சேன்றதும்.)

கிருபர், 'இந்திரியங்களை அடக்காதவனும் தூர்ப்புத்தியுள்ளவனுமான மனிதன் கேட்கவேண்டிமென்கிற எண்ணமுள்ளவனாயிருந்தாலும் எல்லாத்தர்மங்களையும் அர்த்தங்களையும் தெரிந்துகொள்ளும்படி செய்வதற்குத் தகுதியுள்ளவனாகானென்பது என்னுடைய எண்ணம். அவ்வாறே, எந்த மேதாவியானவன் விநயத்தை முழுதும் கற்றுக்கொள்ளவில்லையோ அவனும் தர்மார்த்த நிச்சயத்தைச் சிறிதேனும் அறியான். ஜடனானசூரன் நெடுங்காலம் பண்டிதனை உபாவித்தாலும் கரண்டி எவ்வாறு பருப்பினுடைய சுவையை அறியாதோ அவ்வாறு தர்மங்களை அறியான். அந்தப்பண்டிதனையே அறிவிற்கிறந்தவன் முகூர்த்தகாலம்உபாவிப்பனாகில் நாவானது பருப்பின் சுவையை அறிவதுபோலத் தர்மங்களை விரைவாக அறிகிறான். மேதாவியானமனிதன் கேட்பதில்விருப்பமுள்ளவனாகவும்இந்திரியங்களை அடக்கினவனாகவும் எல்லா ஆகமங்களையும் அறிந்துகொள்ள வேண்டும்; க்ரஹிக்கத்தக்க விஷயத்தை விரோதிக்கவும் கூடாது. தூராத்மாவான எந்தப்பாவியானமனிதன் உபதேசிக்கப்பட்ட மங்களகரமானகார்யத்தைவிட்டு அதிகபாதகத்தைச்செய்கிறானோ மானத்தைஇழந்தஅந்தமனிதன் நல்வழியை அடையும்படிசெய்வதற்கே ஸாத்தியப்படமாட்டான். நாதனுள்ளவனை நண்பர்கள் பாதகத்தினின்று தடுக்கிறார்கள். அதிருஷ்டமுள்ளவன் திரும்புகிறான். தூரதிருஷ்டமுள்ளவன் திரும்பமாட்டான். விஷயங்களில் மண்டியிருக்கின்றமனத்தையுடையவன் எவ்வாறு பற்பலவிதமானவாக் கியங்களால் கட்டப்படுவனோ அவ்வாறு ஸஹ்ருத்தினாலும் கட்டுப்படுத்தத்தக்கவனாகிறான். (எவன் அவ்வண்ணம்) கட்டுப்படுத்தி வதற்கு ஸாத்தியப்படாதவனோ அவன் கஷ்டத்துக்கு உட்படுகிறான். அவ்வண்ணமே புத்தியில்லாதவர்களும் பாவமானகார்யத்தைச்செய்பவர்களான மனிதர்களை பேரறிவாளர்களான ஸஹ்ருத்துக்கள் அடிக்கடி தம்சக்தியுள்ளவரையில் தடுக்கிறார்கள். ஐயா! அப்படிப்பட்ட நீ உன்மனத்தை உன்மனத்தினாலேயே அடக்கிக்கொண்டு

மங்களகரமானகார்யத்தில் மனத்தைச்செலுத்திஎன்னுடையவசனத்தைக்(கேட்டு அதன்படி) நடப்பாயாக. அதனால், நீ பச்சாத்தாபத்தை அடையமாட்டாய். இவ்வுலகத்தில் தூங்கிக்கொண்டிருக்கிறவர்களைக் கொல்வதென்பது தர்மமென்றுகொண்டாடப்படவில்லை. அவ்வாறே, ஆயுதங்களை வைத்தவர்களையும் ரதங்களையும் குதிரைகளையும் விட்டிருப்பவர்களையும், 'நான் உன்னுடையமனிதன்' என்று சொல்லுகிறவர்களையும் அடைக்கலமாக வந்திருக்கிறவர்களையும் தலைமயிரவிழ்ந்திருப்பவர்களையும் வாகனங்கள்கொல்லப்பட்டவர்களையும் கொல்லுவது தர்மமாகாது. பிரபுவே! பாஞ்சாலர்கள்எல்லாரும் கவசத்தைக்கழற்றினவர்களாகவும்பயமற்றவர்களாகவும்மரித்தவர்கள்போலப்பிரஜைஞை இல்லாதவர்களாக இன்றுஇரவில் உறங்கப்போகின்றார்கள். அந்த நிலைமையிலிருக்கின்ற அவர்களுக்குக் கபடியான எந்தமனிதன் துரோகம்செய்வனோ அவன் ஆழ்ந்ததும் பெரிதும் தெப்பமில்லாதது மானநரகத்தில் மூழ்குவான். இது வெளிப்படையானது. உலகத்தில் எல்லா அஸ்திரங்களையும்அறிந்தவர்களுள் நீ சிறப்புள்ளவனாகவும் பிரவித்திபெற்றவனாகவும் இருக்கிறாய். இந்தஉலகத்தில் உனக்கு ஒருபொழுதும் சிறிதும்பாவம்நேர்ந்ததில்லை. நாளைத்தினம் சூரியன் உதித்தவுடன்,சூரியனுக்குஸமானனானநீஎல்லாப்பிராணிகளும் அறிய யுத்தத்தில் பகைவர்களைவெல்லப்போகிறாய். உன்னிடத்தில் இகழப்பட்டசெய்கையென்பது சிறிதும்நேரக்கூடாதன்றோ? அது வெள்ளையில் ரத்தம்தெறித்தாற்போல ஆகுமென்பது என்னுடைய எண்ணம்' என்று சொன்னார்.

அஸ்வத்தாமா கூறலானார். 'மாதுலரே! எவ்வாறு நீர் சொல்லுகிறீரோ அது அவ்விதம்தான். நீர் நன்குஉபதேசிக்கிறீர்.அவர்களாலேயே இந்தத் தர்மஅணையானது அரசர்களுக்கு முன்னிலையிலும் உங்களுடைய ஸந்தியிலும் முந்தியே நான்குபக்கங்களிலும் உடைத்து விடப்பட்டது. ஆயுதங்களைக் கீழேவைத்தவரான என்னுடையபிதா த்ருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டார். ரதசக்ரம் பூமியில் அமிழவே அதைத்தூக்கிவிடப்போனவனும் மிகுந்தவியஸனத்தில் முழுகினவனும் ரதிகஸ்ரேஷ்டனுமான கர்ணனும் அர்ஜுனனால் கொல்லப்பட்டான். அவ்வண்ணமே, சஸ்திரங்களைக் கீழேவைத்தவரும் ஆயுதங்களில்லாதவரும் சந்தனுகுமாரருமான பீஷ்மரும் அர்ஜுனனால் சிகண்டியைமுன்னிட்டுக்கொண்டுகொல்லப்பட்டார். அவ்வாறே, சிறந்தவில்லாளியும் யுத்தத்தில் பிராயோபவேசம் செய்தவனுமான பூரிஸ்ரவஸும் அரசர்கள் அலறும்பொழுதே யுயுதானனால் கொல்லப்பட்ட

டான். துர்யோதனனும் பீமனோடு எதிர்த்து யுத்தத்தில் அரசர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே பீமனால் அதர்மத்தினால் கதையினால் கொல்லப்பட்டான். அந்த யுத்தத்தில்தனித்தவனாயிருந்த புருஷ சிரேஷ்டனான துர்யோதனன் அனேக மகாரதர்களால் நாற்பக்கங்களிலும் சூழ்ந்து கொள்ளப்பட்டுப் பீமனேனனால் அதர்மத்தினால் விழும்படி செய்யப்பட்டான். சொல்லுகின்ற சாரர்களிடமிருந்து, தொடைகள் பிளக்கப்பட்ட அரசனுடைய எந்தப் புலம்பலானது என்னால் கேட்கப்பட்டதோ அது என்னுடைய மர்மஸ்தானங்களை அறுக்கிறது. இவ்விதம் தர்மத்தின் அணையை உடைத்தவர்களான பாஞ்சாலர்கள் தர்மத்தை அறியாதவர்கள்; பாபிகள்; வரம்புகடந்தவர்களான அந்தப்பாஞ்சாலர்களை நீர் ஏன் நிந்தியாமலிருக்கிறீர்? நான் பிதாவைக் கொன்றவர்களான பாஞ்சாலர்களை இரவில் தூங்கும் பொழுது கொன்று புழுவாகவோ பக்ஷியாகவோ வேண்டியபடி ஜன்மத்தை எடுத்துப் பிறக்கிறேன். எனக்கிருக்கிற எண்ணத்தை நிறைவேற்றுவதற்கு இப்பொழுதே நான் விரைவுபடுகிறேன். அவ்வாறு விரைவுள்ளவனான எனக்கு நித்திரை ஏது? ஸுகம் ஏது? அவர்களைக்கொல்வதில் நிச்சயம்கொண்ட இந்த என்னுடைய புத்தியைத் திருப்பக்கூடிய மனிதன் ஒருவன் உலகத்தில் உண்டாகவுமில்லை; உண்டாகப்போவதுமில்லை' என்று சொன்னார். மஹாராஜரே! பிரதாபமுள்ள துரோணபுத்திரர் இவ்வாறு உரைத்துவிட்டு ஏகாந்தத்தில் குதிரைகளைப் பூட்டிக்கொண்டு சத்துருக்களை நோக்கிச் சென்றார். அவரைப்பார்த்து மஹாத்மாக்களான கிருபர், கிருதவர்மா இருவரும், 'ஏன் இந்த ரதத்தைக் குதிரைகளுடன்சேர்த்துப் பூட்டினாய்? என்ன கார்யம் செய்ய விரும்புகிறாய்? புருஷஸ்ரேஷ்டனே! உன்னோடு கூட ஒரு கூட்டமாகப் புறப்பட்டவர்களாயிருக்கிறோம். துக்கத்திலும் ஸுகத்திலும் ஸமமானபாகமுள்ளவர்களாயிருக்கிறோம். ஆதலால், சொல்லக்கடவாய்' என்றுவினவ, அஸ்வத்தாமா பிதாவினுடையவதத்தை நினைத்து அதிககோபங்கொண்டு தம் உள்ளத்தில் செய்யவிரும்பியதை உண்மையாக அவ்விருவருக்கும் சொல்லலானார்.

'கூர்மையான அம்புகளால் லக்ஷக்கணக்கான யுத்தவீரர்களைக் கொன்று சஸ்திரங்களைக்கீழேவைத்தவரான என்னுடையபிதா திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டார். இப்பொழுது கவசத்தைக் கழற்றிவைத்த பாவியான அந்தப் பாஞ்சாலராஜகுமாரனைப் பாவமானசெய்கையினால் அவ்வண்ணமே கொல்லப்போகிறேன். அவ்வாறு என்னால் பசுப்போலக்கொல்லப்பட்ட பாவியான பாஞ்சால

ராஜகுமாரன், சஸ்திரங்களால் ஜயிக்கப்பட்டிருக்கிற உலகங்களை அடையாமலிருக்கவேண்டுமென்பது என்னுடைய எண்ணம். சிறந்த ரதிகர்களும் சத்துருக்களைத் தவிக்கச் செய்பவர்களுமான நீங்களிருவரும் சீக்கிரமாகக் கவசமணிந்தவர்களும் கத்தியைத்தரித்தவர்களும் விற்பிடித்தவர்களுமாக என்னையே இப்பொழுது எதிர்பார்த்திருங்கள்' என்றுசொன்னார். இவ்வாறுசொல்லிவிட்டு, அஸ்வத்தாமா ரதத்திலேறிக்கொண்டு சத்துருக்களை நோக்கிச் சென்றார். அரசரே! அவரைக் கிருபரும் ஸாத்வதனாகிருதவர்மாவும் பின்தொடர்ந்தார்கள். பகைவர்களை எதிர்த்துச் செல்பவர்களான அவர்கள் மூவரும் யஜ்ஞத்தில் ஹோமஞ்செய்யப்பட்டு நன்றாக ஜ்வலிக்கின்ற அக்னிகள்போல் விளங்கினார்கள். பிரபுவே! நன்கு உறங்குகின்ற ஜனங்களையுடைய அந்தப்பாஞ்சாலர்களுடைய பாசறையைக்குறித்துச் சென்றார்கள். மஹாரதரான த்ரோணபுத்திரர் வாயிலே அடைந்து நின்றார்' என்று கூறினான்.

ஆரூவது அத்யாயம்.

ஸ ள ப் தி க ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(அஸ்வத்தாமா பாசறைவாயிலில் பூதத்தைக்கண்டு பல ஆயுதங்களை விட்டதும், அவற்றை அதுவழங்கிவிட அவர் மனம்வருந்தி மஹாதேவரை உபாஸிக்க முயன்றதும்.)

திருதராஷ்டிரன், “ஸஞ்சய! வாயிலில்நிற்கின்ற துரோணபுத்திரரைப்பார்த்து அந்தக்கிருதவர்மாவும் கிருபரும் என்னசெய்தார்கள்? எனக்கு உரைப்பாயாக” என்றுவினவ, ஸஞ்சயன், சொல்லலானான்.

“மஹாரதரான துரோணபுத்திரர் கிருதவர்மாவிடத்திலும் கிருபரிடத்திலும் விடைபெற்றுக்கொண்டு கோபத்தினால் மூடப்பட்ட மனத்தையுடையவராகப் பாசறையின்வாயிலே அடைந்தார். அவர், அவ்விடத்தில் பருத்ததேகத்தையுடையதும், சந்திரசூரியர்களுக்கு ஒப்பான காந்தியையுடையதும், பாசறையின்வாயிலே மறித்துக்கொண்டு நிற்கின்றதும், புளகத்தை உண்டுபண்ணுகின்றதும், பெருகிக்கொண்டிருக்கிற ஊனீரோடும் ரக்தத்தோடும் கூடிய புலித்தோலை உடுத்ததும், மான் தோலை மேலாடையாகத்தரித்ததும், ஸர்ப்பத்தைப் பூணூலாகக்கொண்டதும், மிகநீண்டவையும் பயங்கரமானவையும் பற்

பலஆயுதங்களை எடுத்துக்கொண்டிருப்பவையுமான கைகளோடு கூடியதும், பெரும் பாம்பைத் தோள்வளையாக அணிந்ததும், அக்னிஜ்வாலையின் கூட்டங்களால் நிறைந்ததும் கோரப்பற்களால் பயங்கரமானதும் திறக்கப்பட்டதுமான வாயுள்ளதும், பயங்கரமாயிருப்பதும், விசித்திரமான ஆயிரம்கண்களால் நாற்பக்கங்களிலும் அலங்கரிக்கப்பட்டதுமான ஒருபூதத்தைக் கண்டார். அந்தப்பூதத்தினுடையசரீரமும் வேஷமும் சொல்லவேமுடியாதவை. எவ்விதத்தினாலும் அதைக்கண்டு மலைகள்கூட வெடித்துவிடும். அதினுடைய வாயினின்றும் மூக்கினின்றும் இரண்டுகாதுகளினின்றும் அந்தஆயிரம்கண்களினின்றும் பெரியஅக்னிஜ்வாலைகள்தோன்றின. அவ்வாறே, தேஜஸுகளின் கிரணங்களினின்றும் சங்கசக்ரகதைகளைத்தரித்தவர்களான ஹ்ருஷீகேசர்கள் நூறுநூறுகவும் ஆயிரமாயிரமாகவும்தோன்றினார்கள். உலகங்களுக்குப்பயங்கரமும் அதிகஆச்சரியகரமுமான அந்தப்பூதத்தைக்கண்டு துரோணபுத்திரர் பயமில்லாதவராகத் திவ்யாஸ்திரங்களை இறைத்தார். அந்தமகாபூதமானது துரோணபுத்திரரால்விடப்பட்ட அந்தப்பாணங்களை வடவைத்தீயானது ஸமுத்திரத்தினுடையஜலப்பிரவாஹங்களை உட்கொள்வதுபோல உட்கொண்டு விட்டது. அஸ்வத்தாமாவோ அந்தஅம்புத்திரர்கள் பயனில்லாமற்போனதைக்கண்டு ஜ்வலிக்கின்றஅக்னிஜ்வலைபோன்ற ரதசக்தியை அந்தப்பூதத்தின்மீதுபிரயோகித்தார். ஜ்வலிக்கின்ற நுனியுடன்கூடின அந்தச்சக்தியானது, அந்தப்பூதத்தைஅடித்து, யுகாந்தகாலத்தில் ஆகாயத்தினின்றும்நழுவிவிழுகின்ற பெரிதான உற்கையானது சூரியனைத்தாக்கிச் சிதறுவதுபோலச் சிதறியது. பிறகு, பொற்பிடியுள்ளதும் திவ்யமானதும் ஆகாசத்துக்குஒப்பான காந்தியுள்ளதுமான ஒருகத்தியை ஜ்வலிக்கின்றஸர்ப்பத்தைப் புற்றினின்றும் இழுப்பதுபோல உறையினின்றும் வெளியில் விரைவாகஇழுத்தார். பிறகு, புத்தியுள்ள அஸ்வத்தாமா உத்தமமானகத்தியை அப்பொழுது பூதத்தின்மீது பிரயோகித்தார். அது அந்தப்பூதத்தை அணுகிப்பஞ்சுபோல்நாசமடைந்தது. பிறகு, அந்தத்துரோணபுத்திரர் கோபங்கொண்டவராக இந்திரத்வஜம்போன்றதும் ஜ்வலிக்கின்றதுமான ஒருகதாயுதத்தை அந்தப்பூதத்தின்மீது பிரயோகித்தார். அதனையும் பூதம் விழுங்கிவிட்டது. பிறகு, எல்லா ஆயுதங்களும்இல்லாமல்போகவே, அங்குமிங்கும்பார்த்து, ஆகாசத்தை ஜனார்த்தனர்களால் இடைவெளிஇல்லாமற்செய்யப்பட்டதாகக் கண்டார். ஆயுதங்களை இழந்தவரான துரோணபுத்திரர் அந்த அதிக ஆச்சரியத்தைக்கண்டு மிகப்பயந்தவராகக் கிருபர் கிருதவர்மா இவர்க

ஞடையவசனத்தையும்நினைத்துக்கொண்டு ஆலோசிக்கலானார். 'அப்
 ரியமாயும் ஹிதமாயுமிருக்கிற ஸஹ்ருத்துக்களுடைய வசனத்தைக்
 கேளாதவன், நான் எவ்வாறு அவ்விருவர்களையும் அவமதித்துச் சோ
 கத்தை அடைகிறேனோ அவ்வாறே ஆபத்தை அடைந்து துக்கிக்கிறான்.
 கற்றறியாதவனான எவன் சாஸ்திரங்களால் காணப்பட்டிருக்கிற விஷ
 யங்களைத் தாண்டித் துன்பம் செய்ய விரும்புகிறானோ அவன் தர்மமார்க்
 கத்தினின்று தவறி அதர்மமார்க்கத்தில் பீடிக்கப்படுகிறான். பசுக்கள்,
 பிராம்மணர்கள், ராஜஸ்திரீகள், ஸ்நேகிதன், தாய், குரு, பிராயமுதிர்ந்
 தவன், சிறுவன், ஜடன், குருடன், தூங்குகிறவன், பயந்தவன், எழுந்
 திருப்பவன், மதங்கொண்டவன், பித்தன், அஜாக்ரதையாயிருப்பவன்,
 இவர்களின்மீது சஸ்திரங்களைப்போடக்கூடா தென்று இவ்விதம்பெரி
 யோர்களால் முந்தியே மனிதர்களுக்கு எப்பொழுதுமே உபதேசிக்கப்
 பட்டிருக்கிறது. அப்படிப்பட்டநான் சாஸ்திரத்தினால் சொல்லப்பட்ட
 சாஸ்வதமானவழியை மீறிச் சென்று தீயவழியினால் இவ்விதமான கார்
 யம் செய்யத் தொடங்கிக் கோரமான ஆபத்தை அடைந்தேன். பெரிய
 கார்யத்தை ஆரம்பித்துப் பயத்தினால் விடுவதென்பது மிக்க கோர
 மான ஆபத்தென்று வித்வான்கள் சொல்லுகிறார்கள். செய்ய இயலாத
 கார்யத்தை எந்த மனிதன் தன்சக்திபலத்தினால் இவ்வுலகில் செய்யச்
 சக்தியுள்ளவன்? தெய்வத்தைக்காட்டிலும் மனுஷ்யபலமானது பெரி
 தென்று சிறிதேனும் (கற்றறிந்தவர்களால்) கருதப்படவில்லை. மனி
 தன் செய்யக்கூடிய முயற்சியைச் செய்து தெய்வத்தினால் வித்திக்கா
 மல்போமாகில் அவன் தர்மமானவழியினின்று நழுவி விபரீதமான
 வழியை அடைகிறான். ஒருவன் ஒரு கார்யத்தை ஆரம்பித்துப் பயத்தி
 னால் இவ்வுலகில் நிவிர்த்தியடைவனாகில் கற்றறிந்தவர்கள் அவ
 னுடைய கார்ய பிரதிஜ்ஞையை அறியாமையின் செயலென்று கூறு
 கிறார்கள். கெட்ட செய்கையினால் அப்படிப்பட்ட இந்தப்பயம் என்னை
 வந்து அடைந்து விட்டது. துரோணபுத்திரன் யுத்தத்தில் எவ்விதத்
 தினாலும் நிவிர்த்தி அடையமாட்டானன்றோ? இந்த மிகப்பெரிய பூத
 மானது தெய்வதண்டம்போல (ஸம்ஹாரத்தில்) முயற்சியுள்ளதாக
 இருக்கிறது. ஆலோசித்துங்கூட எவ்விதத்தினாலும் இதை நான் அறிய
 வில்லை. அதர்மத்தினால் தூண்டப்பட்ட இந்தக்கலக்கமான எண்ணத்
 தினுடைய இந்தக்கோரமான பலமானது அநர்த்தத்தைத் தரவல்லதாகி
 றது; இது நிச்சயம். எனக்கு நேர்ந்திருக்கின்ற அப்படிப்பட்ட இந்த
 யுத்தநிவிர்த்தியானது தெய்வத்தினாலேயே ஏற்படுத்தப்பட்டது. இச்
 சமயத்தில் தெய்வபலமின்றி வேறுவிதத்தினால் முயல்வதென்பது

எவ்விதத்தினாலும் ஸாத்யமன்று. அப்படிப்பட்ட நான் இப்பொழுது பிரபுவான மஹாதேவரைச் சரணம் அடைகிறேன். அவர் எனக்கு நேர்ந்திருக்கின்ற இந்தக்கோரமான தெய்வதண்டத்தை நாசஞ்செய்வார். நான் ஜடாதாரியும் தேவதேவரும் உமையவளுக்குப்பதியும்கபாலங்களை மாலையாக அணிந்தவரும் ருத்ரரும் பகனுடைய நேத்திரத்தை அபஹரித்தவருமான சிவபிரானைச் சரணம் அடைகிறேன். அந்தத் தேவரன்றோ தவத்தினாலும் விக்கிரமத்தினாலும் தேவர்களை அதிக்ரமித்திருக்கிறார். ஆதலால், சூலபாணியான கிரிசரை நான் சரணமடையப்போகிறேன்' என்று கூறினார்.

ஏழாவது அத்யாயம்.

ஸௌப்திகபர்வம். (தோடர்ச்சி.)



(அஸ்வத்தாமா ஈஸ்வரரைத் துதித்ததும், அவருக்கேதிரில் போன் வேதியில் அக்னி உண்டானதும், அவராகில் பல பூதங்கள் வந்ததும், அவர் தம்மையே அக்னியில் வேறாமஞ்செய்ய ஈஸ்வரர் ஒரு கத்தியைக் கொடுத்துத் தாமும் அவர் தேகத்திற் பிரவேசித்ததும், அவர் திரும்பிப் பாசறைக்கு வந்ததும்.)

அரசரே! இவ்வாறு ஆலோசித்து அந்தத் துரோணபுத்திரர் ரதமத்தியிலிருந்து இறங்கிப் பரிசுத்தராக நின்றுகொண்டு தியானம் செய்தார். 'உக்கிரஸ்வரூபியும் ஸ்திரமாயிருப்பவரும் மங்களஸ்வரூபியும் அழும்படி செய்கின்றவரும் பிராணிகளை ஹிம்ஸிப்பவரும் ஈசானரும் ஈசுவரரும் கைலாஸமலையில் வஸிப்பவரும் வரன்களைக் கொடுப்பவரும் (ஸம்ஹாரக்ருத்யத்தினால்) வினையாடுபவரும் ஸம்ஸாரத்தை விருத்தி செய்பவரும் அழிவில்லாதவரும் கறுத்தகண்டத்தையுடையவரும் பிறப்பில்லாதவரும் ரோதனஞ்செய்தவரும் தக்ஷருடையதாகத்தை அழித்தவரும் (பாபத்தை) அபஹரிப்பவரும் உலகத்தைத் தம் முருவமாகக் கொண்டவரும் பற்பல ரூபமுள்ள கண்களையுடையவரும் அனேக ரூபமுள்ளவரும் உமைக்குப் பதியாயிருப்பவரும் இடிகாட்டில் வஸிப்பவரும் கர்வமுள்ளவரும் பெரிய கணங்களுக்குப் பதியாயிருப்பவரும் பிரபுவும் கட்வாங்கத்தைத் தரித்தவரும் முண்டிதரும் ஜடையுள்ளவரும் பிரம்மசாரியும் திரிபுரத்தை ஸம்ஹரித்தவருமான இந்த ருத்திரரை, அல்பபுத்தியுள்ளவரால் செய்யமுடியாத

* ஸர்வபூதோபஹாரத்தினால் இப்பொழுது ஆரதிக்கப்போகிறேன். ஸ்தோத்திரஞ் செய்யப்பட்டவரும் ஸ்தோத்திரம் செய்யத்தக்கவரும் ஸ்தோத்திரம் செய்யப்படுகின்றவரும் ஸபலமான தர்சனத்துடன் கூடினவரும் தோலை ஆடையாக உடுத்தவரும் மிக்க சிவப்புநிறமுள்ளவரும் கறுத்தகண்டத்தையுடையவரும் ஸஹிக்கத்தகாதவரும் தடுக்க முடியாதவரும் சுக்கிரரூபியும் உலகங்களை ஸ்ருஷ்டிப்பவரும் பிரம்ம ஸ்வரூபியும் பிரம்மசாரியும் சிறந்த விரதமுள்ளவரும் தவத்தில் நிலை பெற்றவரும் முடிவில்லாதவரும் தபஸ்விகளுக்குக் கதியாயிருப்பவரும் அனேகரூபமுள்ளவரும் கணங்களுக்கு அத்யக்ஷரும் மூன்று கண்களையுடையவரும் பிரியமான பாரிஷதர்களையுடையவரும் தன பதியான குபேரனுக்கு இனிய நண்பரும் கௌரீ தேவியின் மனத்துக்கு இனியவரும் ஸூப்ரம்மணியருக்குப் பிதாவும் மஞ்சள் நிறமுள்ளவரும் உத்தமமான காளையை வாகனமாகக் கொண்டவரும் தோலாடையுடுத்தவரும் அதிக உக்கிரரூபியாயிருப்பவரும் உமையை மகிழ்விப்பதிலே யே பற்றுள்ளவரும் உத்தமர்களைக்காட்டிலும் உத்தமரும் எவரை விட உத்தம வஸ்து இல்லையோ அப்படிப்பட்ட ஸர்வோத்தம வஸ்துவாயிருப்பவரும் உத்தமமான பாணங்களையும் அஸ்திரங்களையும் தரித்தவரும் திசையின் ஓரத்திலிருப்பவரும் தேசங்களை ரக்ஷிப்பவரும் பொற்கவசமணிந்தவரும் விளையாடுபவரும் சந்திரனைத் தலையில் அணிந்தவரும் சரணயரும் தேவருமான ருத்திரரை உத்தமமான ஸமாதியினால் சரணமடைகிறேன். எவ்விதத்தினாலும் தாண்ட முடியாத இந்தக் கோரமான ஆபத்தை இப்பொழுது நான் தாண்டி வேனாகில் பரிசுத்தமான ஸர்வபூதோபஹாரத்தினால் பரிசுத்தரான ஈஸ்வரரைப் பூஜிப்பேன்' என்று பிரார்த்தித்தார். நல்ல செய்கையையுடைய மஹாத்மாவான அந்த அஸ்வத்தாமாவினுடைய இவ்விதமான முயற்சியை யோகமகிமையினால் அறிந்து அவருடைய முன்னிலையில் ஸ்வர்ணமயமான ஒருவேதி தோன்றியது. அரசரே! அந்த வேதியில் அப்பொழுது அக்னி தோன்றிற்று. அது ஜ்வாலைகளால் திக்குக்களையும் திக்கோணங்களையும் ஆகாயத்தையும் நிரப்புகிறதுபோலிருந்தது. அவ்விடத்தில் ஜ்வலிக்கின்ற முகங்களையும் கண்களையுமுடையவைகளும் அனேக கால்களையும் கழுத்துக்களையுமுடையவைகளும் ரத்தினங்களாலான விசித்திரமான தோள்வளைகளைத் தரித்தவைகளும் அவ்வாறே மேலே தூக்கப்பட்ட கைகளையுடையவைகளும் யானைவடிவமுள்ளவைகளும் மலைபோன்றவைகளு

* பஞ்சபூதங்களாலாகிய தம்சரீரத்தையே பலியாகக் கொடுப்பது.

மான மகாகணங்கள் தோன்றின. பாரதரே ! நாய், பன்றி, ஒட்டகம் இவைகளின் வடிவம்போன்ற வடிவமுள்ளவர்களும் குதிரை, நரி, பசு இவைகளின் முகம்போன்ற முகமுள்ளவர்களும் கரடி, பூனை, சிறுத்தை, வேங்கைப்புலி, காக்கை, தவளை, கிளி, பெரியமலைப் பாம்பு, அன்னப்பறவை இவைகளின் முகம்போன்ற முகமுள்ளவர்களும் வெண்ணிறமுள்ளவர்களும் மரங்கொத்திப் பறவை, காடை, ஆமை, முதலை, *சிம்சமாரம், பெரியசுரமீன், திமி, குதிரை, அன்றில், புறா, மாடப்புறா, நீர்க்காக்கை இவைகளின் முகம்போன்ற முகமுள்ளவர்களும் உள்ளங்கை போன்ற காதுள்ளவர்களும் ஆயிரம் கண்ணுள்ளவர்களும் பருத்தவயிறுள்ளவர்களும் சதையில்லாதவர்களும் காக்கை, கழுகு இவைகளின் முகமுள்ளவர்களும் அவ்வாறே தலையில்லாதவர்களும் கரடியின் முகமுள்ளவர்களும் பயங்கரமானவர்களும் மிகஜ்வலிக்கின்ற கண்களையும்நாக்குக்களையுமுடையவர்களும் ஜ்வாலையின் வர்ணம்போன்ற வர்ணமுள்ளவர்களும் ஜ்வலைபோன்ற மயிருள்ளவர்களும் ஜ்வலிக்கின்ற ரோமங்களுள்ளவர்களும் நான்கு கைகளுள்ளவர்களும் செம்மறியாடு, வெள்ளாடு இவைகளின் முகம்போன்ற முகமுள்ளவர்களும் சங்குபோலப் பிரகாசிக்கின்றவர்களும் சங்குபோன்ற முகமுள்ளவர்களும் சங்கின்நிறம்போன்ற நிறமுள்ளவர்களும் சங்கமலைகளை அணிந்தவர்களும் சங்கின் ஒலிக்குச் சமமான ஒலியுள்ளவர்களும் ஜடைகளைத் தரித்தவர்களும் ஐந்து குடுமியுள்ளவர்களும் முண்டிதர்களும் இளைத்த வயிறுள்ளவர்களும் நான்குகோரப்பற்களையுடையவர்களும் நான்கு நாவுள்ளவர்களும் முளைபோன்றகாதுகளையுடையவர்களும் கிரீடமுள்ளவர்களும் மௌஞ்சியைத்தரித்தவர்களும் சுருண்டமயிருள்ளவர்களும் தலைப்பாகையுள்ளவர்களும் கடுக்கன்களை அணிந்தவர்களும் அழகிய முகமுள்ளவர்களும் நன்றாக அலங்கரிக்கப்பட்டவர்களும் தாமரைமலரையும் கருநெய்தல்மலரையும் தலையிலணிந்தவர்களும் மகுடத்தைத்தரித்தவர்களும் மகிமைபொருந்தியவர்களும் நூறு நூறுகவும் ஆயிரமாயிரமாகவு மிருப்பவர்களும் சதக்களையும்சக்ரத்தையும் உலக்கையையும்கையில் பிடித்திருப்பவர்களும் புசுண்டி பாசம் தண்டம் இவைகளைக்கையில் பிடித்தவர்களும் பின்பக்கங்களில் அம்புரத்தூணிகளைக்கட்டிக்கொண்டிருப்பவர்களும் ஆச்சரியகரமான பாணங்களால் அதிகரித்தவர்களும் துவஜம், பதாகை, கண்டை, கோடாலி, இவைகளுள்ளவர்களும் பெரியபாசம், உருட்டுத்தடி, தூண்கள், கத்திகள் இவைகளைக்

* ஒருவகை முதலை.

கையில்பிடித்தவர்களும் ஸர்ப்பங்களால் உயரச்சுற்றப்பட்ட கிரீடங்களை யுடையவர்களும் பருத்தஸர்ப்பங்களைத் தோள்வளைகளாகத் தரிக் கின்றவர்களும் விசித்திரமான ஆபரணங்களைத் தரிக்கின்றவர்களும் புழுதிபடிந்தவர்களும் சேற்றினால் பூசப்பட்டவர்களும் பற்பலவிதமான வஸ்திரங்களையும் மாலைகளையும் அணிந்தவர்களும் கறுத்த அங்கங்களுள்ளவர்களும் மஞ்சள்நிறமுள்ள அங்கங்களுள்ளவர்களும் வபனஞ்செய்யப்பட்டிருக்கிற முகமுள்ளவர்களும் களிப்புள்ளவர்களும் ஸ்வர்ணவர்ணமுள்ளவர்களுமான பாரிஷதர்கள் அனைவர்களும் பேரிகளையும் சங்கங்களையும் மிருதங்கங்களையும் ஜர்ஜரங்களையும் ஆனகங்களையும் கோமுகங்களையும் வாசித்தார்கள். அவ்வாறே, புருஷசிரேஷ்டர்களான இன்னும் மற்றமஹாரதர்கள் ஸந்தோஷத்துடன் பாடினார்கள் ; தாண்டினார்கள் ; பாய்ந்தார்கள் ; கூத்தாடினார்கள். உக்கிரஸ்வபாவமுள்ளவர்களும், அக்னி ஜ்வாலேபோன்ற தலைமயிருள்ளவர்களுமாக வேகத்துடன் ஓடினார்கள். மதங்கொண்ட பெரியயானைகள் போல அடிக்கடி கர்ஜித்தார்கள் ; சூரர்களும் பலாத்கரித்துச் சத்ருக்களைக்கொல்லுகின்றவர்களும் ஸஹிக்கமுடியாத வல்லமையுள்ளவர்களுமான அந்தப்பாரிஷதர்கள் அதிகபயங்கரர்களாகவும் கோரரூபமுள்ளவர்களாகவும் சூலங்களையும் பட்டஸங்களையும் கையில் கொண்டவர்களாகவும் பற்பலநிறமான வஸ்திரமுடித்தவர்களாகவும் சித்திரமான மாலைகளையும் சந்தனங்களையுந்தரித்தவர்களாகவும் ரத்தினங்களால் சித்திரமான தோள்வளைகளைத் தரித்தவர்களாகவும் உயர எடுக்கப்பட்ட கைகளையுடையவர்களாகவும் இருந்தார்கள். சிலர் உதிரத்தையும் ஊனீரையும் நெய்யையும் குடிக்கின்றவர்களாகவும் மாம்ஸங்களையும் நரம்புகளையும் தின்கின்றவர்களாகவும் குடுமியுள்ளவர்களாகவும் கோங்கிலவமலர்களைத் தரித்தவர்களாகவும் அதிகஸந்தோஷமுள்ளவர்களாகவும் சட்டிபோன்றவயிறுள்ளவர்களாகவும் மிகக்குறுகியிருப்பவர்களாகவும் மிகநீண்டவர்களாகவும் மிகத்தொங்குகின்ற (அங்கங்களையுடைய)வர்களாகவும் அதிபயங்கரர்களாகவும் விகாரமான ரூபமுள்ளவர்களாகவும் கறுத்தும் தொங்கிக்கொண்டிருக்கும் உதிகளுள்ளவர்களாகவும் பெரிய ஆண்குறியும் கண்டைக்காலும் பிஜமுமுள்ளவர்களாகவும் உத்தமர்களாகவும் பற்பலவகுப்புடையவர்களாகவும் விகாரமான ரூபமுள்ளவர்களாகவும் மொட்டைத்தலையுள்ளவர்களாகவும் சடையுள்ளவர்களாகவுமிருந்தார்கள். அவர்கள், ஸூரியனோடும் சந்திரனோடும் (மற்ற) கிரஹங்களோடும் நக்சத்திரங்களோடும் கூடின ஆகாயத்தைப் பூமியில் உண்டிபண்ணுவார்கள். அவர்கள்

நான்குவிதமான * பூதஸமூகத்தை நாசம்செய்வதற்குச் சாமர்த்திய முள்ளவர்கள். அவர்கள் பயமற்றவர்கள்; நித்தியம் ஹரருடையபுருவ நெறித்தலை ஸஹிப்பவர்கள்; நித்தியம் இஷ்டப்படி காரியத்தைச்செய் பவர்கள்; மூவுலகங்களிலுமுள்ள ஈசுவர்களுக்கு ஈசுவர்கள்; நித்திய மான ஆனந்தத்தினால் மிகுந்த மனக்களிப்புள்ளவர்கள்; வாக்குக்கு அதிபதிகள்; மாத்ஸர்யமில்லாதவர்கள்; எட்டுவிதஐசுவரியத்தையும் அடைந்தும் அவர்கள் கர்வத்தை அடையாதவர்கள். பகவானான சங்க ரர் அவர்களுடையகர்மங்களால் நித்தியம் ஆச்சரியத்தை அடைகிறார். அந்தப்பாரிஷதர்களால் சேர்க்கப்பட்டிருக்கிற மனம்வாக்குச்செய்கை களால் நித்தியம் ஆராதிக்கப்பட்ட அந்த ஈசர், மனத்தினாலும் வாக்கி னாலும் செய்கைகளாலும் பஜிப்பவர்களைத் தாம்பெற்றபுத்ரர்களைப் போல ரக்ஷிக்கிறார். மற்றவர்கள் ரக்தத்தையும் ஊனீரையும் குடிக்கின்றவர்கள்; எப்பொழுதும் பிரம்மதுவேஷிகளிடங்களில் குரோத முள்ளவர்கள். (அத்யாத்ம, அதியஜ்ஞ, அதிதைவ, அதிலோகங்களி லுள்ளதேவதானுபிகளான அவர்கள் அன்னம், கொடி, ரஸம், அம்ரு தம், சந்திரமண்டலமென) நான்குவித ஸ்வரூபத்துடன் கூடின ஸோமரஸத்தை எப்பொழுதும் பானம்செய்பவர்கள். அவர்கள் சாஸ்திரப்பயிற்சியினாலும் பிரம்மசர்யத்தினாலும் தவத்தினாலும் மன அடக்கத்தினாலும் சூலாயுதத்தை அடையாளமாகக்கொண்ட ஈச வரரை நன்குஆராதித்து ருத்திரஸாயுஜ்யத்தை அடைந்தவர்கள். சென்றது நிகழ்கின்றது வருவது இவைகளுக்குப் பிரபுவாயும் ஷாட்குண்யபரிபூர்ணராயுமிருக்கின்ற மஹேசுவரர் பார்வதியுடன் தம்முடைய ஸாயுஜ்யம்பெற்ற மகாபூதகணங்களோடு ஸுகானுப வம்செய்கிறார். அவர்கள் பற்பலவாத்யங்களாலும் அட்டஹாஸத் தாலும் லிம்மநாதத்தாலும் சிறந்தகர்ஜனத்தாலும் உலகத்தை நடுங் கச்செய்துகொண்டு அஸ்வத்தாமாவுக்கு எதிர்முகமாக வந்தார்கள். மஹாதேவரை ஸ்தோத்திரஞ்செய்கின்றவைகளும் ஒளிகளைப் பரப்பு கின்றவைகளும் நல்லகாந்தியையுடையவைகளும் மஹாத்மாவான துரோணபுத்திரருடைய மகிமையை விருத்திசெய்யக்கருதியவை களும் அவருடைய அந்தத்தேஜஸை அறிய எண்ணங்கொண்டவை களும் ஸௌப்திகவதத்தைப் பார்க்கவிரும்பினவைகளும் பயங் கரமும் உக்ரமுமானபரிகம், கொள்ளி, சூலம், பட்டஸம் இவைகளைக் கையில்பிடித்தவைகளும் கோரருபமுள்ளவைகளுமான பூதஸங்கங் கள் ஆயிரம்ஆயிரமாக எதிர்முகமாகவந்தன. எந்தப்பூதகணங்கள்

* ஜராயுஜம், அண்டஜம், ஸ்வேதஜம், உத்பிஜ்ஜம் ஆகிய பிராணிக்கூட்டம்.

பார்த்தமாத்திரத்தினாலேயேமூவுலகங்களுக்கும் பயத்தை உண்டிபண்ணுகின்றவைகளோ அப்படிப்பட்டபூதகணங்களைத்தரோணபுத்திரர் பார்த்தும் (பயத்தினால்) வருத்தத்தை அடையவில்லை. பிறகு, துரோணபுத்திரர் வில்லைக் கையில் கொண்டவராகவும் உடம்புத்தோலால் செய்த விரலுறைகட்டிக்கொண்டவராகவும் தாமாகவே தம்மனத்தினால் தம்மைப்பலியாக ஏற்படுத்தினார். பாரதரே! மனோதைர்யமுள்ள துரோணபுத்திரருடைய அந்தக்கர்மாவில் விற்களை ஸமித்துக்களும் கூர்மையுள்ளபாணங்களே பவித்திரங்களும் ஆத்மாவே ஹவிஸுமாக இருந்தன. பிறகு, பிரதாபசாலியும் அதிககோபமுள்ளவருமான துரோணபுத்திரர் ஸோமனைத் தேவதையாகக்கொண்ட மந்திரத்தினால் தம்மைப் பலியாக ஏற்படுத்தினார். பயங்கரமானசெய்கையுள்ளவரும் ரௌத்ரமான கர்மாக்களால் (சத்துருஸம்ஹார விரதத்தினின்று) தவறாதவரும் மஹாத்மாவுமான அந்த ருத்திரரை ஸ்தோத்திரஞ்செய்து கைகளைக் குவித்துக்கொண்டு இவ்வாறு கூறினார்.

‘பகவானே! அங்கிரவினுடையகுலத்திலுதித்த இந்தஆத்மாவை இப்பொழுது நான் நல்லஅக்னியில் ஹோமஞ்செய்கிறேன். என்னைப் பலியாகஏற்றுக்கொள்ளும். மகாதேவரே! உலகத்தையே ஸ்வரூபமாகக்கொண்டவரே! தேவரீரிடத்திலுள்ள பக்தியினால் உத்தமமானஸமாதியினால் இந்தஆபத்தில் உம்முடையஸந்திதியில் செய்யத்தொடங்குகிறேன். உம்மிடத்தில் எல்லாப்பிராணிகளும் நிலைபெற்றிருக்கின்றன. எல்லாப்பூதங்களிலும் நீர் நிலைபெற்றிருக்கிறீர். பிரதானமான குணங்கள்மாத்திரம் உம்மிடத்தில் நிலைபெற்றிருக்கின்றன. எல்லாப்பிராணிகளுக்கும் ஆதாரமாகஇருப்பவரே! விபுவே! தேவரே! என்னால் பகைவர்கள் வெல்லக்கூடாதவர்களாகிவிட்டால் ஹவிஸாயிருக்கின்ற என்னை ஏற்றுக்கொள்ளும்’ என்றார். துரோணபுத்திரர் இவ்வாறு சொல்லிவிட்டு ஜ்வலிக்கின்ற அக்னியுடன்கூடின அந்தவேதியின்மீதேறித் தம்முயிரை இழக்கத்துணிந்து அக்னியில் உட்கார்ந்தார். கைகளைஉயரத்தூக்கியவரும் அசைவற்றவரும் ஹவிஸாகஅணுகிவந்தவருமான அவரைக்கண்டு, ஷாட்குண்ய பரிபூர்ணரான ஸாக்ஷாத் மகாதேவர் சிரித்துக்கொண்டு கூறலானார்.

‘உத்தமமான செய்கைகளையுடைய கிருஷ்ணனால் மெய்மை, தூய்மை, நேர்மை, தவம், நியமம், பொறுமை, பக்தி, தைர்யம், செய்கை, மனம், வாக்கு இவைகளால் உள்ளபடி நான் ஆராதிக்கப்பட்டேன். ஆதலால், கிருஷ்ணனைக்காட்டிலும் அதிகஇஷ்டமானவன் எனக்கு வேறுஒருவன் இல்லை. அப்பா! நன்குமதிப்படைச்செய்

கின்றவனும் உன்னை அறிய எண்ணங்கொண்டவனுமான என்னால் எப்பொழுதும் பாஞ்சாலர்கள் காக்கப்பட்டார்கள். மாயைகளும் பல வாறாக உண்டிபண்ணப்பட்டன. பாஞ்சாலர்களை ரக்ஷிக்கின்ற என்னால் அந்தக்கிருஷ்ணனுக்கே நன்மதிப்புச் செய்யப்பட்டது. அவர்களோ காலத்தினால் அவமதிக்கப்பட்டுவிட்டார்கள். இனி அவர்களுக்கு உயிர் இல்லை' என்றார். பகவான் இவ்வாறு சொல்லிவிட்டுத் தம் முடைய சரீரமாக இருக்கிற மஹாத்துமாவான அஸ்வத்தாமாவினிடம் ஆவேசித்தார். அவருக்கு மாசற்றதாயும் உத்தமமாயுமிருக்கிற ஒரு கத்தியையும் கொடுத்தார். பிறகு, பகவானால் அனுப்பிரவேசிக்கப் பட்ட அஸ்வத்தாமா மீண்டும் தேஜவினால் ஜவலித்தார். தேவரால் கொடுக்கப்பட்ட தேஜவினால் யுத்தத்தில் வேகமுள்ளவருமானார். பாசறைக்கு நாற்பக்கங்களிலும் செல்லுகின்றவரும் மஹாரதருமான அந்தத் துரோணபுத்திரரை, செல்லுகின்றவரும் தேவதேவரும் (பாவத்தை) அபஹரிப்பவரும் ஸ்திரமாக இருப்பவருமான ஸாக்ஷாத் ஈசுவரரைப் போலக்கண்டு அந்தப்பூதங்களும் ராக்ஷஸர்களும் ஓடிவிட்டனர் ” என்றான்.

எட்டாவது அத்தியாயம்.

வெ ள ப் தி க ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(அஸ்வத்தாமா பாசறைவாயிலில் கிருபரையும் கிருதவர்மாவையும் வைத்து உள்ளே சென்று திருஷ்டதீயும்னன் த்ரோண பதீபுத்திரர்கள் முதலானவர்களைக் கொன்றதும், பயந்து வெளியில் ஓடினவர்களைக் கிருபரும் கிருதவர்மாவும் கொன்றதும்.)

திருதராஷ்டிரன், “மஹாரதரான துரோணபுத்திரர் அவ்வாறு பாசறையைக்குறித்துச் சென்றவுடன், கிருபரும் கிருதவர்மாவும் பயத்தினால் பீடிக்கப்பட்டுத் திரும்பாமலிருந்தார்களா? (அவ்விருவரும்) அல்பர்களான காவலாட்களால் தடுக்கப்படாமலிருந்தார்களா? ரக்ஷகர்களால் காணப்படாமலிருந்தார்களா? மஹாரதர்களான அவ்விருவரும் பொறுக்கமுடியாத காரியமென்று எண்ணித் திரும்பாமலிருந்தார்களா? ஸஞ்சய! பாசறையை நாசஞ்செய்து ஸோமகர்களையும் பாண்டவர்களையும் கொன்று இரவில் அந்தப்பிரதிஜ்ஞையானது ஸபலமாகச் செய்யப்பட்டதா? அந்தத்துரோணபுத்திரர் எவ்விதத்தினாலும் செய்யமுடியாத காரியத்தைச் செய்து யுத்தத்தில் உத்

தமமான தூர்யோதனனுடையவழியை அடைந்து நின்றாரா? தூங்கிக்கொண்டிருந்த திருஷ்டத்யும்னனையும் சிகண்டியையும் திரௌபதியின் புத்திரர்களையும் (மற்றுமுள்ள) பாண்டவஸைநிகர்களையும் கொன்று அவர்களால் பூமிமூடப்பட்டதா? ஸஞ்சய! படுத்திருந்தவர்களும் கொல்லப்பட்டவர்களும் ரத்தத்தினால் நனைக்கப்பட்டவர்களுமான பாஞ்சாலர்களால் பூமியானது மூடப்பட்டதா? அதனை எனக்குச் சொல்வாயாக. வீரர்களான திருஷ்டத்யும்னன் சிகண்டி இருவரும் பாஞ்சாலர்களோடு கொல்லப்பட்டுப் பூமியில்படுத்தார்களா? ஸஞ்சய! அவ்விருவராலும் என்னகாரியம் செய்யப்பட்டது? அதனை எனக்குச் சொல்வாயாக” என்று வினவ, ஸஞ்சயன் சொல்லலானான்.

“ மஹாத்மாவான அந்தத்துரோணபுத்திரர் பாசறையைக்குறித்துச் சென்றவுடனே, கிருபரும் கிருதவர்மாவும் துரோணபுத்திரரையே பின்தொடர்ந்தார்கள். அரசரே! அஸ்வத்தாமாவோ முயற்சியுள்ளவர்களான அந்த இரண்டு மஹாரதர்களையும் கண்டு ஸந்தோஷமுள்ளவராக மெதுவாக இந்தவசனத்தைக்கூறலானார். ‘முயற்சியுள்ளவர்களான நீங்கள் இருவருமே எல்லாக்கூத்திரியர்களையும் நாசஞ்செய்வதில் போதுமானவர்கள். மிகுந்திருப்பவர்களும் பெரும்பாலும் உறங்கிக்கொண்டிருக்கின்றவர்களுமான இந்தயுத்தவீரர்களைக்கொல்வதில் ஸந்தேகம் ஏது? நான் பாசறையில் பிரவேசிக்கப்போகிறேன். காலன்போல் ஸஞ்சரிக்கப்போகிறேன்; ஒருமனிதனாவது உயிரோடு உங்கள் இருவரிடமிருந்தும் விடுபடாதபடியான கார்யத்தை நீங்கள் செய்யவேண்டுமென்பது என்னுடைய நிச்சயமான விருப்பம்’ என்றார். அஸ்வத்தாமா இவ்விதம் சொல்லி, தமது பயத்தைவிட்ட பார்த்தர்களின் பெரிய பாசறையில் வேறுவழியாக ஆக்ரமித்துப்பிரவேசித்தார். மிக்க புஜபலமுள்ளவரும் (அந்தப்பாசறையினுடைய) அமைப்புக்களை அறிந்தவருமான அந்தத்துரோணபுத்திரர் மிக்க கோபங்கொண்டு தேஜஸினால் நன்குஜ்வலிக்கின்றவராகி உள்ளேபுகுந்து, பிறகு, இரவில் நன்றாக நித்திரைசெய்துகொண்டிருக்கிற எல்லாஜனங்களையும் சுற்றிப்பார்த்தார். திருஷ்டத்யும்னனுடைய இருப்பிடத்தை மெதுவாக நெருங்கினார். அவர்களோ யுத்தத்தில் பெரிய காரியத்தைச் செய்து மிக்களைத் தவர்களாகவும் கவலையற்றவர்களாகவும் தங்கள் படைவீரர்களால் சூழப்பட்டவர்களாகவும் நன்கு உறங்கிக்கொண்டிருந்தார்கள். பாரதரே! பிறகு, திரௌணியானவர் திருஷ்டத்யும்னனுடைய அந்தவீட்டில் நுழைந்து சயனத்தில் தூங்குகிற அவனை ஸமீபத்தில் கண்டார். வேந்தரே! வெண்பட்டினால் வெண்மையாக இருக்கிறதும் பெரியதும்

சிறந்தமேல்விரிப்பினால் மூடப்பட்டுள்ளதும் சிறந்தபுஷ்பமாலையினால் களோடுகூடியதும் வாஸனைப்புகைகளாலும் சூர்ணங்களாலும் நன்மணம் உண்டுபண்ணப்பட்டதுமானபடுக்கையில் படுத்திருப்பவனும் மஹாபலமுள்ளவனும் நம்பிக்கையுள்ளவனும் ஓரிடத்தினின்றும் பயமில்லாதவனும் தூங்கிக்கொண்டிருப்பவனுமான திருஷ்டத்யும்னனைக் காலால் உதைத்தார். யுத்தத்தில் கெட்டமதங்கொண்டவனும் அளவிடமுடியாத பலமுள்ளவனுமான அந்தத்திருஷ்டத்யும்னன் காலாலுதைத்ததினால் தூக்கம்விழித்து எழுந்திருந்து, (உதைத்தவர்) மகாரதரான துரோணபுத்திரரென்று அறிந்தான். மஹாபலசாலியான அஸ்வத்தாமா சயனத்தினின்று எழுந்திருக்கின்ற பாஞ்சாலியனை இருகைகளாலும் மயிர்களிற்பிடித்துப் பூமியில்தேய்த்தார். பாரதரே! அந்தத்தரோணியினால் பலத்தினால் தேய்க்கப்பட்டவனும் (சத்துருவினால்) சூழப்பட்டவனும் நித்திரையினால்விவேகத்தை இழந்தவனுமான அந்தத்திருஷ்டத்யும்னன் அப்பொழுது ஒன்றும்செய்வதற்குச் சக்தியற்றவனானான். பிறகு, குரூரபுத்தியுள்ளவரும் அதிககோபமுள்ளவருமான துரோணபுத்திரர் பாஞ்சாலராஜகுமாரனை விரைவாகப்பூமியில்தேய்த்துப் பரபரப்புடன் வில்லிலுள்ள நாண்கயிற்றை அவிழ்த்து அவனுடைய கழுத்தில் அந்தநாண்கயிற்றைக்கட்டி விரைவுள்ளவராகவும் கோபமீறினவராகவும் மனத்தைக்குரூரமாகச்செய்துகொண்டு அப்பொழுது அவனைக் கொன்றார். மன்னரே! துரோணபுத்திரர் காலினால் அவனைக் கழுத்திலும் மார்பிலும் கால்களிலும் ஏறிமிதித்துக்கொண்டு, அலறுகின்றவனும் துடிக்கின்றவனுமான அந்தத்திருஷ்டத்யும்னனை ஆட்டைக்கொல்வதுபோலக் கொன்றார். பலசாலியான துரோணியினால் வேகத்துடன் பலத்தினால் தடுக்கப்படுகின்றவனும் பலசாலியுமான அந்தப்பாஞ்சாலராஜகுமாரன் நகங்களால் த்ரோணணியைக்கீறிக்கொண்டு விளக்கமாயில்லாமல் ஒருவசனத்தை உரைக்கலானான். 'ஆசார்யபுத்திர! சஸ்திரத்தினால் என்னைக்கொன்றுவிடு; தாமஸம் செய்யாதே. மனிதர்களுள் சிறந்தவனே! உன்னால் புண்ணியசாலிகளுடையலோகங்களை அடைவேனாக' என்றான். சத்துருக்களைத்தவிக்கச்செய்வரும் பலசாலியுமான த்ரோணியால் நன்றாக ஆக்கிரமிக்கப்பட்டவனும் பாஞ்சாலராஜகுமாரனுமான திருஷ்டத்யும்னன் இவ்விதவசனத்தைச்சொல்லி ஓய்ந்தான். அஸ்வத்தாமா அவனுடைய விளக்கமில்லாத அந்தவாக்கைக்கேட்டு, 'குலத்தைக்கெடுத்தபாபி! ஆசார்யர்களைக்கொல்லுகின்றவர்களுக்கு நல்லஉலகங்கள்கிடையா. கெட்டபுத்தியுள்ளவனே! ஆதலால், சஸ்திரத்தினால் நீ நாச

மடையத்தக்கவனல்லீ. குரூரனாகவும் வரம்புகடந்தவனாகவுமிருந்த உன்னால் என்னுடையபிதா கொல்லப்பட்டார். ஆதலால், கொடிய செய்கையைச்செய்தவனானீயும் குரூரனானஎன்னால் கொல்லப்படத் தக்கவன்' என்றார். இவ்விதம்சொல்லிக்கொண்டு கோபத்துடன் ஸிம்மமானது மதயானையைக்கொல்வதுபோல அதிககுரூரமானகாலுதைகளால் அந்தவீரனை மர்மஸ்தானங்களில் உதைத்தார். மஹாராஜரே! வீட்டில்கொல்லப்படுகின்ற அந்தவீரனுடைய சப்தத்தினால் ஸ்திரீகளும் அவனுடைய காவற்காரர்களும் விழித்துக்கொண்டார்கள். அவர்கள் (திருஷ்டத்யும்னனைக்) கொல்லுகின்றவரும் மனுஷ்யபலத்தைமீறிய பலத்தையுடையவருமான அந்தத்துரோணியைக்கண்டு பூதமென்றுஎண்ணிப் பயத்தினால் பேசாமலிருந்துவிட்டார்கள். அந்தப்பாஞ்சாலராஜனை அந்தஉபாயத்தினால்யமலோகத்துக்கனுப்பி, அதிக தேஜஸுடன் அழகானகாட்சியுள்ள ரதத்தைஅடைந்து, அதில்ஏறினார். அரசரே! பலசாலியானஅந்தஅஸ்வத்தாமா திருஷ்டத்யும்னனுடைய இருப்பிடத்தினின்று வெளியில்வந்து திசைகளை நாற்பக்கங்களிலும் ஒலிக்கச்செய்துகொண்டு சத்துருக்களைக்கொல்ல எண்ணி ரதத்துடன் (மற்றவருடைய) பாசறையைநோக்கிச் சென்றார்.

பிறகு, மஹாரதரான அந்தத் துரோணபுத்திரர் புறப்பட்டுப் போனவுடன், அப்பொழுது ஒன்றுசேர்ந்திருக்கிற காவற்காரரெல்லாருடனும் ஸ்திரீகள் உரக்கஅலறினார்கள். பாரதரே! அரசனான திருஷ்டத்யும்னன் கொல்லப்பட்டதைக்கண்டு, அவனைச்சார்ந்த அரசர்களனைவரும் மிக்க சோகமுள்ளவர்களாக உரக்கஅலறினார்கள். அந்தஸ்திரீகளுடைய அந்தச் சப்தத்தினால் ஸமீபத்திலிருந்த க்ஷத்திரியசிரேஷ்டர்கள் பரபரப்புள்ளவர்களாக யுத்தஸன்னாஹம்செய்தார்கள்; 'இதுஎன்ன' என்றும் சொன்னார்கள். அரசரே! அந்தஸ்திரீகளோ பாரதவாஜரான அஸ்வத்தாமாவைப்பார்த்து மிகப்பயந்தவர்களாகி, 'சீக்கிரம் ஓடுங்கள். ராக்ஷஸனே மனிதனே இவனை யாரென்று நாம் அறியோம். பாஞ்சாலராஜரைக் கொன்றுவிட்டு ரதத்தில் ஏறிக்கொண்டிருக்கிறான்' என்று துன்பக்குரலுடன் சொன்னார்கள். பிறகு, அந்தச் சிறந்தயுத்தவீரர்கள் அந்த அஸ்வத்தாமாவை விரைவாகச் சூழ்ந்துகொண்டார்கள். அவர் வருகின்றஅவர்களனைவரையும் ருத்திராஸ்திரத்தினால் நாசம்செய்தார். அவர் திருஷ்டத்யும்னனையும் அவனுடைய அந்த வீரர்களையும் கொன்று பக்கத்தில் சயனத்தில் உறங்கிக்கொண்டிருந்த உத்தமௌஜஸையும் பார்த்தார். அவனையும் காலால் கழுத்திலும் மார்பிலும் பராக்கிரமத்

தினால் மிதித்து, விசேஷமாக அலறுகின்றவனும் சத்துருக்களை அடக்குகிறவனுமான அவனை அவ்விதமாகவே கொன்றார். விக்கிரம முள்ளவனான அந்த யுதாமன்யுவும் அந்த அஸ்வத்தாமாவை ராஷ்டிரசெனன்றெண்ணிக் கதையை எடுத்துக்கொண்டு வேகத்துடன் மார்பில் அடித்தான். துரோணபுத்திரர் யுத்தத்தில் கதாயுத்தினால் அடிக்கப்பட்டும் அசையவில்லை. த்ரௌணியானவர் வேகத்துடன் எதிர்த்தோடி அவனைப்பூமியில் தள்ளினார். துடிக்கின்ற இந்த வீரனையும் திருஷ்டத்யும்னனைக் கொன்றபடியே ஆட்டைக் கொல்வது போலக் கொன்றார். அந்தவீரர் அவ்வாறு அவனைக் கொன்றபிறகு, மற்றவர்களைக்குறித்தும் ஓடினார். ராஜேந்திரரே ! கோபமுள்ளவரான அஸ்வத்தாமா ஆங்காங்கு தூங்கிக்கொண்டிருந்த மஹாரதர்களான பாஞ்சால வீரர்களை அருகிற்சென்று வலிந்து கொன்றார். த்ரௌணியானவர் துடிக்கின்றவர்களும் நடுங்குகின்றவர்களுமான அந்த வீரர்களை யாகத்தில் *சமிதா பசுக்களைக் கொல்வதுபோலக் கொன்றார். பிறகு, கத்திச்சண்டையில் ஸமர்த்தரான த்ரௌணியானவர், கத்தியைஎடுத்து வெவ்வேறான யுத்தமார்க்கங்களில் ஸஞ்சரித்துக்கொண்டு மற்றவர்களையும் தனித்தனியாகக் கொன்றார். அவ்வாறே, †குல்மத்தில் பறித்திருப்பவர்களும் குல்மமத்தியிலிருப்பவர்களும் களைத்தவர்களும் ஆயுதங்களை வைத்துவிட்டவர்களுமான எல்லாவீரர்களையும் கத்தியினாலேயே வெட்டி நாசம்செய்தார். ரக்தத்தினால் நனைக்கப்பட்ட எல்லா அங்கங்களுடனுங் கூடினவரும் காலனால் உண்டுபண்ணப்பட்ட அந்தகன்போன்றவருமான அந்தத் துரௌணியானவர் உத்தமமான கத்தியினால் போர்வீரர்களையும் குதிரைகளையும் யானைகளையும் வெட்டினார். அவர், வெட்டப்பட்டிருக்கிற சரீரத்தையுடையவர்களாகத் துள்ளுகின்ற அவர்களுடைய சரீரங்களினின்று தெறிக்கின்ற ரத்தத்துளிகளாலும் கத்தியை மேலே தூக்குவதினாலும் கீழாகச் சூழ்ந்துவதினாலும் மூன்றுவிதமாக ரக்தத்தினால் நனைக்கப்பட்டவரானார். ரக்தத்தினால் சிவந்த நிறமுள்ளவரும் ஜ்வலிக்கின்ற கத்தியையுடையவரும் போர்புரிகின்றவருமான அவருடைய வடிவமானது அமானுஷ வடிவம்போல் அதிக பயங்கரமாக விளங்கியது. கௌரவரே ! விழித்துக்கொண்டவர்களும் சத்தத்தினால் மயங்கினார்கள். பார்க்கின்ற அவர்கள் அந்த இடத்தில் துரோணபுத்திரரைப் பார்த்து அதிக மனவருத்தத்தை அடைந்தார்கள். அந்த ஷத்திரியர்கள் சத்துருக்களை நாசம்செய்கின்ற அந்தத்ரௌணியினுடைய ரூபத்தைக்

* யாகபசுவைக் கொல்பவன்.

† பாசறைப்பாதுகாப்புச்சேனை.

கண்டு அவரை ராக்ஷஸனென்று எண்ணிக் கண்களை மூடிக்கொண்டார்கள். கோரமூபியான அந்த அஸ்வத்தாமா அப்பொழுது பாசறையில் காலன்போல ஸஞ்சரித்தார். த்ரௌபதியின் புதல்வர்களையும் மிகுந்திருக்கின்ற ஸோமகர்களையும் கண்டார். அரசரே! அந்தச் சத்தத்தினால் பயந்த மகாரதர்களான த்ரௌபதீபுத்திரர்கள் திருஷ்டத்யும்னன் கொல்லப்பட்டதைக் கேட்டுப் பயமில்லாதவர்களாகக் கையில் வில்லை எடுத்து அஸ்வத்தாமாவின்மீது பாணஸமூகங்களை இறைத்தார்கள். பிறகு, அந்தச் சப்தத்தினால் நன்றாக விழித்துக்கொண்ட பிரபதரகர்களும் சிகண்டியும் துரோணபுத்திரர்மீது பாணங்களைப் பிரயோகித்துத் துன்பஞ்செய்தார்கள். அந்தப் பாரத்வாஜர் சரவர்ஷங்களை வர்ஷிக்கின்ற அந்த மஹாரதர்களைக் கண்டு அவர்களைக் கொல்ல எண்ணம்கொண்டு உரக்க விம்மலாதம்செய்தார். பிறகு, அதிக கோபமுள்ளவரான துரௌணியானவர் பிதாவினுடைய வதத்தை நினைத்து ரதமத்தியினின்று இறங்கி விரைவுள்ளவராக அவர்களுக்கு எதிரில்ஓடினார். அதிக பலமுள்ளவரான த்ரௌணியுத்தத்தில் ஆயிரம் சந்திரப்பிரதிமைகளால் நிர்மலமாயிருக்கின்ற கேடகத்தையும் திவ்யமானதும் ஸ்வரணத்தினாலலங்கரிக்கப்பட்டதும் பளபளப்புள்ளதுமான கத்தியையும் கையில் எடுத்துக்கொண்டு த்ரௌபதீ புத்திரர்களை எதிர்த்து ஓடிக் கத்தியினால் அவர்களை வெட்ட ஆரம்பித்தார். வேந்தரே! பிறகு, புருஷஸ்ரேஷ்டரான அந்த அஸ்வத்தாமா மஹாயுத்தத்தில் பிரதிவிந்தியனை வயிற்றில் வெட்டினார். அவன் கொல்லப்பட்டுப் பூமியில் விழுந்தான். பிரதாபசாலியான ஸுதஸோமன் பிராஸாயுதத்தினால் துரௌணியை அடித்து மறுபடியும் கத்தியை எடுத்துக் கொண்டு அவருக்கு அருகில் ஓடிவந்தான். நரசிரேஷ்டரே! (அஸ்வத்தாமா) ஸுதஸோமனுடைய கத்தியுடன் கூடின அந்தக் கையை அறுத்து மீண்டும் விலாப்பக்கத்தில் அடித்தார். அவன் மார்பு பிளக்கப்பட்டுக் கீழே விழுந்தான். வீர்யசாலியும் நகுல புத்திரனுமான சதானீகன் இருகைகளாலும் ரதசக்ரத்தைத் தூக்கி வேகத்துடன் அவரை மார்பில் அடித்தான். அந்தப் பிராம்மணரோ சக்கரத்தைவிட்ட சதானீகனை அடித்தார். அவன் தளர்ச்சியுற்றுப் பூமியை அடைந்தான். பிறகு, அவர் அவனுடைய தலையை வெட்டினார். சுருதகர்மாவோ எவ்விதத்தினாலும் நெருங்கமுடியாத கோரமான பரிகத்தை எடுத்து உரக்கச் சிரித்துக்கொண்டு முயன்று வேகத்தோடு துரோணபுத்திரரை அடித்தான். அவரோ அந்த ஸ்ருதகர்மாவை

உத்தமமான கத்தியினால் முகத்தில் வெட்டினார். வெட்டப்பட்ட அந்த ஸ்ருதகர்மா தலையை இழந்து விகாரமுள்ள முகத்துடன் கூடியவனாகப் பூமியில் விழுந்தான். அந்தச் சத்தத்தினால் வீரனை ஈருதகீர்த்தி விழித்துக்கொண்டான்; அஸ்வத்தாமாவை வந்தணுகிச் சரமாரிகளைப் பொழிந்தான். மஹாராஜரே! அவனால் பாணங்களால் மூடப்பட்டிருக்கிற மகாரதரான துரோணபுத்திரர் முட்களால் நிறைந்த முள்ளம்பன்றிபோலக் காணப்பட்டார். அந்தத் துரோணியானவர், அவனுடைய சரமாரிகளையும் கேடகத்தினால் தடுத்துப் பிரகாசித்துக் கொண்டிருக்கிற குண்டலங்களுடன் கூடின தலையை உடலினின்று கவர்ந்தார். பிறகு, பீஷ்மரைக்கொன்றவனும் வீரனுமான சிகண்டியையும் எல்லாப் பிரபத்ரகர்களையும் பலத்தினால் எல்லா ஆயுதங்களாலும் அடித்தார். சிகண்டியும் த்ரோணியின் இரண்டு புருவங்களுக்கும் இடையில் சிலீமுகத்தினால் அடித்தான். குரோதத்தினால் மூடப்பட்டவரும் மஹாபலசாலியுமான அந்தத் துரோணபுத்திரரோ சிகண்டியை நெருங்கிக் கத்தியினால் அவனை இரண்டாகத் துண்டாக்கினார். குரோதத்தினால் மூடப்பட்டவரும் சத்துருக்களைத் தவிக்கும் படி செய்கின்றவரும் வேகமுள்ளவருமான அஸ்வத்தாமா, பிறகு, சிகண்டியைக்கொன்று எல்லாப் பிரபத்ரகர்களுடைய கூட்டங்களை யுங்குறித்து எதிர்த்து ஓடினார். விராடன், துருபதன், அவனுடைய புத்திரர்கள், பௌத்திரர்கள், நண்பர்கள் இவர்களுடைய எந்தச் சேனை மிகுந்திருந்ததோ அதைநோக்கி த்ரோணி விரைவாக ஓடினார். மஹாபலசாலியான அவர் அந்த இடத்தில் (அதைக்) கண்டு கோரமான வதத்தைச் செய்தார். கத்திப்போர்வழிகளில் ஸமர்த்தரான துரோணியானவர் மற்றவர்களையும் மற்றவர்களையும் எதிர்த்து ஓடி ஓடிக் கத்தியினால் வெட்டினார். அரசரே! பெரியவரே! அந்தப் பிரதான யுத்த வீரர்கள், கறுத்த நிறமுள்ளவரும் சிவந்த முகத்தையும் கண்களையுமுடையவரும் சிவந்தமாலையையும் சந்தனத்தை யுந்தரித்தவரும் சிவந்தவஸ்திரத்தை உடுத்தவரும் கோரஸ்வரூபியும் பாசத்தைக் கையில் கொண்டவரும் குடும்பினியாக இருப்பவரும் சிரிக்கின்றவள்போல் நிற்பவரும் கோரமான பாசங்களால் மனிதர்களையும் குதிரைகளையும் யானைகளையும் கட்டிக்கொண்டு புறப்பட்டுப்போகின்றவரும் பாசத்தினால் கட்டப்பட்ட தலைமயிரில்லாத பற்பலப் ப்ரேதங்களைக் கொண்டுபோகின்றவரும் அவ்வாறே எப்பொழுதும் ஆயுதங்களைக் கீழே வைத்தவர்களாகவும் தூங்குகின்றவர்களாகவுமிருக்கும் மகாரதர்களைக்கொண்டுபோகின்றவருமான காளராத்ரியையும் கொல்லுகின்ற துரோண

புத்திரரையும் மற்றராத்திரிகளில் நித்தியம் கனவில் கண்டார்கள். குருபாண்டவஸேனைகள் இரண்டுக்கும் சண்டைதொடங்கியதினம் முதலே (ஸ்வப்னத்தில்) அந்தக்கன்னிகையையும் துரோணபுத்திரரையும் கண்டார்கள். எல்லாப்பிராணிகளையும் பயப்படும்படிசெய்து கொண்டு பயங்கரமானசப்தங்களை வெளியிடுகின்ற துரோணபுத்திரர் முந்தியே தெய்வத்தினுலடிக்கப்பட்ட அந்தப்போர்வீரர்களைப் பிறகு வீழ்த்தினார். தெய்வத்தினால் பீடிக்கப்பட்டவர்களான அந்தவீரர்கள் முன்கண்டிருந்தஅந்தஸ்வப்பனக்காட்சியைநினைத்து, 'இதுதான் அது' என்று எண்ணினார்கள். பிறகு, அந்தச்சப்தத்தினால் பாண்டவர்களுடைய பாசறையிலிருந்தவில்லாளிகள் நூறுநூறாகவும் ஆயிரமாயிரமாகவும்விழித்துக்கொண்டார்கள். அவர் காலத்தினாலுண்டிபண்ணப்பட்ட அந்தகன்போல ஒருவனுடைய இருகால்களையும் மற்று ஒருவனுடைய இடையையும் வெட்டினார். சிலரை விலாப்பக்கங்களில் பிளந்தார். பிரபுவே! அதிகஉக்கிரமாகப் பொடிபண்ணப்பட்டவர்களும் அலறுகின்றவர்களும் அதிகமாகத்துள்ளுகின்றவர்களும் யானைகளாலும் குதிரைகளாலும் நொறுக்கப்பட்டவர்களுமானமற்றவர்களால் பூமியானது நிரம்பியதாயிற்று, 'இதுஎன்ன? இவன் யார்? என்னசப்தம்? என்ன? என்னசெய்யப்பட்டது?' என்று அலறுகின்ற பாஞ்சாலர்களுக்கு அஸ்வத்தாமா அவ்வண்ணம் அந்தகனாக ஏற்பட்டார். அடிப்பவர்களுள்சிறந்தவரான துரௌணியானவர் சஸ்திரங்களும் ஸன்கைமும் இல்லாதவர்களும் உள்ளவர்களுமான பாண்டவவீரர்களையும் ஸ்ருஞ்சயர்களையும் ம்ருத்யுலோகத்துக்கு அனுப்பினார். பிறகு, அவருடைய சஸ்திரத்தினின்று விசேஷமாகப் பயந்தவர்களும் நித்திரையினால் ஒன்றும்தெரியாதவர்களும் பிரஜ்ஞையை இழந்தவர்களுமான மனிதர்கள் பயத்தினால் எதிரில்ஓடிவந்து ஆங்காங்கு விழுந்தார்கள். அவர்கள் தொடைநடுக்கமுள்ளவர்களாகவும் மூர்ச்சையினால் பராக்கிரமமழிக்கப்பட்டவர்களாகவும் அதிகமாகச்சத்தமிடுகின்றவர்களாகவும் மிக்கபயமுற்றவர்களாகவும் பரஸ்பரம் பார்த்துக்கொண்டார்கள். பிறகு, பயங்கரமான தோற்றத்துடன் கூடிய த்ரௌணியானவர் வில்லைக்கையிற்கொண்டு மீண்டும் ரதத்திலேறிப் பாணங்களால் மற்றவர்களையும் யமலோகத்துக்கு அனுப்பினார். மறுபடியும் தூரத்தினின்று எதிர்த்துவருகின்றவர்களான புருஷசிரேஷ்டர்களையும் நேரில்வருகின்ற மற்றச்சூரர்களையும் காளராத்திரியினிடம் நிவேதனம்செய்தார். அவ்வாறே, அவர் தேர்செல்லுவதனால் அதிகமாகநாசம்செய்துகொண்டு பிரகாசித்தார். பிறகு, பற்

பலபாணவர்ஷங்களைச் சத்துருக்களின்மீதுவர்ஷித்தார். மீண்டும், அந்தத்துரொளணியானவர் அத்யந்தம் விசித்திரமாயுள்ளதும் நூறுசந்திரப் பிரதிமையுள்ளதுமான கேடகத்தோடும் ஆகாசநிறமுள்ள அந்தக் கத்தியோடும் அவ்வண்ணம் ஸஞ்சரித்தார். ராஜேந்திரரே! யுத்தத்தில் கெட்டமதங்கொண்டவரான அந்தத் துரொளணியானவர், யானை பெரியமடுவைக் கலக்குவதுபோல அவர்களுடைய சிபிரத்தைக் கலக்கினார்.

அரசரே! அந்தச்சப்தத்தினால் மெய்ம்மறந்தவர்களும் நித்திரையினால் பீடிக்கப்பட்டவர்களும் பயத்தினால் பிளக்கப்பட்டவர்களுமான அந்த யுத்தவீரர்கள் எழுந்திருந்து ஆங்காங்கு ஓடினார்கள். சிலர் விகாரமான குரலுடன் கூச்சலிட்டார்கள். ஒன்றுக்கொன்று ஸம்பந்தமில்லாத அனேகவசனங்களை உரைத்தார்கள். சஸ்திரங்களை யும் வஸ்திரங்களை யும் தரிக்கவில்லை. மற்றவர்கள் அவிழ்ந்திருக்கின்ற தலைமயிரையுடையவர்களாக ஒருவரை ஒருவர் அறியவில்லை. சிலர் மேலேபாய்ந்து களைத்துவிழுந்தார்கள். அப்பொழுது, அவ்விடத்தில் பிரமித்தார்கள். சிலர் மலத்தைக்கழித்தார்கள். சிலர் மூத்திரத்தைவிட்டார்கள். ராஜேந்திரரே! வேறுகுதிரைகளும் யானைகளும் கட்டுக்களை அறுத்துக்கொண்டும் அதிகமாகக் குழப்பமடையும்படி செய்துகொண்டும் ஒரேஸமயத்தில் நாற்பக்கங்களிலும் சுற்றின. அதில் சிலமனிதர்கள் பயந்தவர்களாகிப் பூமியில் பதுங்கினார்கள். அவ்வண்ணமே வீழ்ந்திருக்கின்ற அவர்களை யானைகளும் குதிரைகளும் பொடிசெய்தன. புருஷஸ்ரேஷ்டரே! அது அவ்வண்ணம் இருக்கும்போது ராஜாஸர்கள் உத்ஸாஹமுள்ளவர்களாகவும் ஸந்தோஷமுள்ளவர்களாகவும் உரக்கக்கர்ஜித்தார்கள். அரசரே! களிப்படைந்த பூதக்கூட்டங்களால் உண்டுபண்ணப்பட்ட மிக்கபெரிதான அந்தச்சப்தமானது எல்லாத்திசைகளையும் ஆகாயத்தையும் நிரப்பின. மன்னரே! அவர்களுடைய தீனஸ்வரத்தைக்கேட்டு அதிகமாகப் பயந்து கொண்டிருக்கிற யானைகளும் குதிரைகளும் கட்டுக்களை அறுத்துக்கொண்டும் பாசறையில் ஜனங்களை த்துகைத்துக்கொண்டும் நான்குபக்கத்திலும் ஓடின. சிபிரத்தில் நாற்புறங்களிலும் ஓடுகின்ற அந்த யானைகளாலும் குதிரைகளாலும் கால்களால் தூற்றிவிடப்பட்டபுழுதியானது, இரவில் அந்தச் சிபிரத்தில் அவர்களுக்கு இரண்டுமடங்கு இருளை உண்டு பண்ணியது. அந்த இருள் உண்டானவுடனே, நாற்புறங்களிலும் ஜனங்கள் மதிமயக்கம்கொண்டார்கள். தந்தைகள் பிள்ளைகளையும் ஸகோதரர்கள் ஸகோதரர்களையும் அறியவில்லை. பாரதரே!

யானையானைகளைத்தாண்டிச்சென்றது. வீரர்களில்லாதகுதிரைகள் குதிரைகளைத் தாக்கின; துகைத்தன; பொடிசெய்தன. அவைகள் ஒன்றோடொன்றுமோதுக்கொண்டும் துகைத்துக்கொண்டும் கீழேவிழுந்தன. அவ்வண்ணமே, மற்றவைகளைக் கீழேவிழும்படிசெய்தன; அப்பொழுது மற்றவைகளைக் கீழேவிழும்படிசெய்து பொடிசெய்தன. அந்தச்சிபிரத்தில் இருளால்முடப்பட்ட ஜனங்கள் தூக்கமுள்ளவர்களாகவும்புத்தியைஇழந்தவர்களாகவும் காலனாலேயே தூண்டப்பட்டவர்களாகித் தம்மைச்சேர்ந்தவர்களையே கொன்றார்கள். வாயில்காப்பவர்களும் குல்மரக்ஷகர்களும் வாயில்களையும் அவ்வாறே குல்மங்களையும் விட்டுவிட்டு மனநிலைதவறினவர்களாகவும் பயந்தவர்களாகவும் இயன்றவரையில் ஒடினார்கள். பிரபுவே! ஓடுகின்ற அந்த வீரர்கள் தெய்வத்தினால் கெடுக்கப்பட்டமனமுள்ளவர்களாக, 'தந்தையே! மகனே!' என்று அலறிக்கொண்டு ஒருவரை ஒருவர் அறியவில்லை. பிறகு, ஜனங்கள் தங்கள் பந்துக்களை இழந்து திசைகளில் ஓடுகின்ற அந்த வீரர்களுடைய கோதீரங்களாலும் நாமதேயங்களாலும் ஒருவரையொருவர் அலறிஅழைத்தார்கள். மற்றவர்கள் 'ஆ!ஆ!' என்று அலறிக்கொண்டு பூமியில்படுத்தார்கள். அந்தத்தீரோணபுத்தரர் போர்நடுவில் அவர்களைத் தெரிந்து அடித்து நாசம் செய்தார். அந்தச்சிபிரத்தில் அடிக்கடி துன்பம் செய்யப்படுகின்ற மற்றக்ஷத்திரியர்கள் மனநிலை தவறினவர்களாகவும் பயத்தால் பீடிக்கப்பட்டவர்களாகவும் சிபிரத்தினின்று வெளியில்புறப்பட்டார்கள். பயந்து உயிரைவிரும்பிச் சிபிரத்தினின்று வெளிப்பட்டவர்களான அந்தவீரர்களைக் கிருதவர்மாவும் கிருபரும் வாயிற்படியில்கொன்றார்கள். பூட்டுத்தளர்ந்த கவசமுள்ளவர்களும் அவிழ்ந்ததலைமயிர்களை யுடையவர்களும் அஞ்சலிசெய்பவர்களும் பூமியில் துடிப்பவர்களும் பயந்தவர்களுமான அவர்களுள் ஒருவரையாவது விடவில்லை. சிபிரத்தினின்று வெளிப்புறப்பட்ட ஒருமனிதனாவது அவ்விருவரிடத்தினின்றும் விடுபடவில்லை. மஹாராஜரே! அந்தக்கிருபரும் கெட்டபுத்தியுள்ளவனான கிருதவர்மாவும் மறுபடியும் துரோணபுத்திரருக்குப் பிரியத்தைச் செய்யஎண்ணிப்பாசறையில் மூன்றுஇடங்களில் நெருப்பைவைத்தார்கள். மஹாராஜரே! பிறகு, பிரகாசமானபாசறையில் பிதாவை ஆநந்திக்கும்படி செய்பவரான அஸ்வத்தாமாகத்தியையுடையவராகநல்லகைத்தேர்ச்சியுள்ளவர்போல ஸஞ்சரித்தார். உத்தமபிராம்மணர்களுள் சிறந்தவரான அஸ்வத்தாமா எதிரில் வருகின்ற சிலவீரர்களையும் ஓடுகின்றமற்றவர்களையும் கத்தியினால் உயிரைஇழக்கும்படி செய்தார். வீர்யசாலியும்

கோபமுள்ளவருமான அந்தத் துரோணபுத்திரர் சில யுத்தவீரர்களைக் கத்தியினால் எள்ளுக்கட்டையைவெட்டுவதுபோல் நடுவில் வெட்டிச் சிதறிவிழும்படி செய்தார். பரதர்களுள் சிறந்தவரே ! உரக்கச்சப்திக் கின்றவைகளும் அதிகம் முயலுகின்றவைகளும் கீழேவிழுந்திருக் கின்றவைகளுமான மனிதர்களாலும் குதிரைகளாலும் சிறந்த யானை களாலும் சிபிரபூமியானது நிறைக்கப்பட்டது. ஆயிரமாயிரமாக மனி தர்கள் கொல்லப்பட்டிக்கீழேவிழவே, அனேகம் தலையில்லாமுண்டங் கள் எழுந்தன ; எழுந்து கீழேயும் விழுந்தன. த்ரௌணியானவர், ஆயு தங்களுடன் கூடியவைகளும் தோள்வளையுள்ளவைகளுமான கைகளையும் யானையின் துதிகைகளுக்கொப்பானதொடைகளையும் தலைகளையும் கைகளையும் கால்களையும் அறுத்தார். மஹாத்மாவான அந்தத்துரோண புத்திரர் சிலரைப்பின்புறம் வெட்டப்பட்டவர்களாகவும் விலாப்பக்கம் வெட்டப்பட்டவர்களாகவும் தலையறுக்கப்பட்டவர்களாகவும் சிலரைத் திரும்பி ஓடுகிறவர்களாகவும் செய்தார் ; வேறு சிலமனிதர்களை இடுப் பில் வெட்டினார் ; சிலரைக் காதில் வெட்டினார் ; சிலரைத் தோளில் வெட்டினார் ; மற்றவர்களுடைய தலையைச் சரீரத்தில்திணித்தார்.

அவர் இவ்வண்ணம் பற்பலசஸ்திரங்களால் அதிகபலசாலிகளை ஸம்ஹாரம் செய்யும் ஸமயத்தில், இருளால்கோரமான இரவான துபயங் கரமான காட்சியுடன் விளங்கியது. பூமியர்னது குற்றையிராயுள்ள மனி தர்களாலும் ஆயிரமாயிரமாகக் கொல்லப்பட்டிருக்கின்ற மற்றவைகளாலும் அனேக குதிரைகளாலும் யானைகளாலும் பயங்கரமான காட்சியுள் ளதாகியது. யக்ஷர்களாலும் ராக்ஷஸர்களாலும் வியாபிக்கப்பட்டதும் ரதங்களாலும் குதிரைகளாலும் யானைகளாலும் பயங்கரமாயிருப்பது மான யுத்தபூமியில் கோபம்மிக்க துரோணபுத்திரரால் வெட்டப்பட்ட பிராணிகள் வீழ்ந்தன. சிலர் பிராதாக்களையும் சிலர் பிதாக்களையும் மற்றவர்கள் புத்திரர்களையும் அலறி அழைத்தார்கள். சிலர், ' தூங்கிக் கொண்டிருந்த நம் விஷயத்தில் குரூரமான செய்கைகளுள்ள ராக்ஷஸர் களால் செய்யப்பட்ட இந்தக்கார்யம் கோபம் கொண்ட தார்த்தராஷ்டிரர் களாலும் யுத்தத்தில் செய்யப்பட்ட தில்லை. பாண்டவர்கள் அருகில் இல் லாமையால் உங்களுக்கு இப்படிப்பட்ட ஆபத்து உண்டிபண்ணப்பட் டது' என்று சொன்னார்கள். ' ஜனார்த்தனரை ஸாரதியாகக் கொண்ட குந்தீபுத்திரன் அஸுரர்களாலும் கந்தர்வர்களாலும் யக்ஷர்களாலும் ராக்ஷஸர்களாலும் வெல்லக்கூடியவனல்லன். குந்தீபுத்திரனான தனஞ் சயன் பிராம்மணர்களிடத்தில் பிரீதியுள்ளவன் ; ஸத்தியமான வாக் குள்ளவன் ; அடக்கமுள்ளவன் ; எல்லாப்பிராணிகளிடங்களிலும்

தயைபாராட்டுகிறவன் ; உறங்குகிறவனையும் அஜாக்கிரதையாயிருப்பவனையும் சஸ்திரங்களைக்கீழேவைத்தவனையும் அஞ்சலிசெய்தவனையும் ஒடுகின்றவனையும் அவிழ்ந்ததலைமயிரையுடையவனையும் கொல்லமாட்டான். குரூரமானசெய்கைகளுள்ள ராஷ்டிரஸர்களால் அப்படிப்பட்ட இந்தக்கோரமானகாரியம் நமக்குச்செய்யப்பட்டது' என்று அடிக்கடி பிரலாபித்துக்கொண்டு அனேக ஜனங்கள் படுத்தார்கள். பிறகு, அலறுகின்ற மனிதர்கள் விளங்காமற்கதறுகின்ற மற்றஜந்துக்கள் இவர்களின் நெருங்கிய அந்தப் பேரொலியானது ஒருமுகூர்த்தகாலத்தில் ஓய்ந்தது. மன்னரே! ரத்தத்தினால் நன்றாகநனைக்கப்பட்ட பூமியில் கோரமாயும்நெருக்கமாயும் தோன்றியிருந்த அந்தப்புழுதியானது கூணத்தினுள் மறைந்தது. குரோதமுள்ளவரான அந்த அஸ்வத்தாமா அசைவுற்றவர்களும் அதிக பயமடைந்தவர்களும் உத்ஸாஹத்தை இழந்தவர்களுமான ஆயிரக்கணக்கானமனிதர்களைப் பசுபதி பசுக்களைத் தள்ளுவதுபோலக் கீழே தள்ளினார். துரோணபுத்திரர், உயிரோடு ஒருவரைஒருவர்கட்டிக்கொண்டு படுத்திருப்பவர்களும் மற்றும் நன்றாகப்பதுங்கிக்கொண்டிருப்பவர்களும் யுத்தம்செய்கின்றவர்களுமான எல்லாவீரர்களையும் நாசம்செய்தார். அந்தவீரர்கள் நெருப்பினால் எரிக்கப்படுகின்றவர்களும் அந்தத் துரொளணியினால் கொல்லப்படுகின்றவர்களும் ஆனார்கள். ஒருவரோடொருவர் போர்புரிகின்றவீரர்களை அப்பொழுது துரொளணியானவர் யமலோகத்துக்கு அனுப்பினார். ராஜேந்திரரே ! துரோணபுத்திரர் அந்தஇரவின் நடுவில் பாண்டவர்களுடையபெரும்படையை யமலோகத்துக்கனுப்பினார். மனிதர்களுக்கும் யானைகளுக்கும் குதிரைகளுக்கும் நாசத்தை உண்டிபண்ணுகிறதும் மிக்கபயங்கரமாயிருக்கின்றதுமான அந்தராத்திரியானது இரவில் ஸஞ்சரிக்கின்றபிராணிகளுக்கு ஸந்தோஷத்தை விருத்திசெய்கின்றதாகியது. அந்தஇடத்தில் ராஷ்டிரஸர்கள் காணப்பட்டார்கள். நரமாம்ஸங்களைக் கடித்துத் தின்னுகின்றவைகளும் ரத்தங்களைக்குடிக்கின்றவைகளும் கோரப்பற்களுள்ளவைகளும் மஞ்சள் நிறமுள்ளவைகளும் ரொளத்ரமானரூபத்துடன்கூடியவைகளும் மலை போன்ற தந்தமுள்ளவைகளும் புழுதியடர்ந்தவைகளும் சடையுள்ளவைகளும் பயங்கரமானமுகமுள்ளவைகளும் ஐந்துகால்களையுடையவைகளும் பருத்தவயிற்றையுடையவைகளும் பின்புறத்தில்விரல்களையுடையவைகளும் குரூரஸ்வபாவமுள்ளவைகளும் விகாரமானரூபமுள்ளவைகளும்பயங்கரமானசத்தமுள்ளவைகளும் யானைமுகமுள்ளவைகளும்குட்டைவடிவமுள்ளவைகளும்கறுத்தநிறமுள்ளவைகளும்

மிகப்பயங்கரமாக இருப்பவைகளும் புத்திரர்களுடனும் மனைவிகளுடனும் கூடியவைகளும் மிக்ககொடுத்தன்மையுள்ளவைகளும் பார்க்க முடியாதவைகளும் சிறிதும் தயையற்றவைகளும் பற்பலவிதமாயிருப்பவைகளாகப் பிசாசங்களும் காணப்பட்டன. அந்த இடத்தில் ராக்ஷஸர்களுடைய பற்பலரூபங்கள் காணப்பட்டன. இறைச்சிதின்னும் மற்றவைகள் கூட்டம்கூட்டமாக ரக்தத்தைக் குடித்துக் களிப்படைந்தவைகளாகக் கூத்தாடின. 'இது சிறந்தது; இது பரிசுத்தமானது; இது ருசியுள்ளது' என்றும் உரைத்தன. ராக்ஷஸர்கள் கொழுப்பு, மஜ்ஜை, எலும்பு, ரக்தம், மாம்ஸம் இவைகளால் நன்கு திருப்தி செய்கிக்கப்பட்டார்கள். மாம்ஸத்தினால் ஜீவிக்கின்ற மற்ற ராக்ஷஸர்கள் மாம்ஸங்களைக் கடித்துத்தின்றனர். பருத்தவயிறுள்ளவர்களும் பற்பலவாயுள்ளவர்களும் அவ்வாறே ரௌத்ராகாரமுள்ளவர்களும் மாம்ஸங்களைச் சாப்பிடுகின்றவர்களுமான வேறுசில ராக்ஷஸர்கள் ஊனீர்களைக் குடித்துவிட்டு நான்குபக்கங்களிலும் ஓடினார்கள். அந்தச்சிபிரத்தில் கோரரூபமுள்ளவர்களும் பருத்தவர்களும் குரூரமான செய்கையுள்ளவர்களுமான ராக்ஷஸர்கள் பதியிரக்கணக்காகவும் லக்ஷக்கணக்காகவும் அர்ப்புதக்கணக்காகவும் இருந்தார்கள். ஜனாதிபரே! பெரிதான அந்தயுத்தத்தில் ஸந்தோஷமுள்ளவைகளும் மிக்க திருப்தியடைந்தவைகளான அனேகபூதங்கள் ஒன்றுசேர்ந்தவைகளாயின. நன்றாக உறங்கினவர்களும் ஜாக்கிரதை இல்லாதவர்களுமான ஸோமகர்களைச் சேர்ந்த ஜனங்களுக்கு அழிவை உண்டிபண்ணுகின்ற அந்தராத்திரியானது இவ்விதமாக மிக்க பயங்கரமாயிற்று. நம்முடைய ஜனங்களுக்கு அழிவை உண்டிபண்ணின அப்படிப்பட்ட சூரர்களும் கொல்லப்பட்டமையால் காலத்தினுடைய மகிமை தாண்டமுடியாதது; இதில் ஸம்சயமில்லை" என்று சொன்னான்.

திருநராஷ்டிரன், "என் புத்திரனுடைய வெற்றியில் ஊக்கமுள்ளவரும் மஹாரதருமான அஸ்வத்தாமா இப்படிப்பட்ட மிகவும் பெரிதான இந்தக் கார்யத்தை யாதுகாரணத்தினால் முந்தியே செய்யவில்லை? மஹாத்மாவான அந்தத் துரோணபுத்திரர் யாது காரணத்தினால் க்ஷத்திரியர்கள் கொல்லப்பட்ட பிறகு, இந்தக் கார்யத்தைச் செய்தார்? அதனை நீ எனக்குச் சொல்லக்கடவாய்" என்று வினவ, ஸஞ்சயன் சொல்லலானான். "குருநந்தனரே! அந்தத் த்ரௌணியானவர் அந்தப்பாண்டவர்களிடத்திலுள்ள பயத்தினால் (இக்காரியத்தைச்) செய்யவில்லை; இது நிச்சயம். பார்த்தர்கள், புத்திமானான கேசவர், ஸாத்யகி இவர்கள் அருகிலில்லாமையாலன்றோ இந்தக் காரியம்

துரோணபுத்திரரால் செய்யப்பட்டது? தேவராஜனான இந்திரனாயிருந்தாலும் அவர்களுடைய முன்னிலையில் எவன் அவர்களைக் கொல்வான்? அரசரே! பிரபுவே! தூங்கிக்கொண்டிருந்த ஜனங்களிடம் இந்தக்காரியம் இவ்விதமாக நடந்தது. அந்த அஸ்வத்தாமா இவ்விதமாகப் பாண்டவர்களுடைய ஜனங்களுக்குப் பெரிய நாசத்தை உண்டிபண்ணிவிட்டு விடியற்காலையில் பாசறையினின்று திரும்பிவர விரும்பினார். பிரபுவே! மனுஷ்யரத்தத்தினால் நன்கு நனைக்கப்பட்ட துரோணபுத்திரருடைய கத்திப்பிடியானது அவருடைய கையோடு சேர்ந்து ஒன்றுபட்டதுபோலாயிற்று. அந்தத்துரோணியானவர் அக்னியானது யுகாந்தகாலத்தில் எல்லாப் பிராணிகளையும் சாம்பலாகச் செய்து ஒய்வதுபோலச் சத்துருக்களை மிச்சமில்லாமல் செய்து விடியற்காலத்தில் ஒய்ந்தார். பிரபுவே! துரோணபுத்திரர் பிரதிஜ்ஞை செய்தவண்ணம் அந்தக்கார்யத்தைச் செய்து ஒருவராலும் செல்லமுடியாத வழியை அடைந்து சென்று பிதாவின் விஷயத்தில் மனக்கவலையற்றவரானார். புருஷஸ்ரேஷ்டரான அஸ்வத்தாமா, நன்றாக நித்திரைசெய்துகொண்டிருந்த ஜனங்களுள்ள பாசறையில் இரவில் துழைந்ததுபோலவே (அங்கிருந்தவர்களைக்) கொன்று சப்தமின்றி வெளியில் வந்துவிட்டார். பிரபுவே! வீர்யமுள்ள அஸ்வத்தாமா அந்தச் சிபிரத்தினின்று வெளியில்வந்து கிருபர் கிருதவர்மா இவ்விருவர்களோடும் சேர்ந்து ஸந்தோஷமுள்ளவராக அவ்விருவரையும் மகிழ்வித்துக்கொண்டு அந்த எல்லாச் செய்கையையும் சொன்னார். அப்பொழுது, பிரியத்தைச் செய்கின்றவர்களான அவ்விருவரும், 'ஆயிரம் ஆயிரமாகப் பாஞ்சாலர்களும் ஸ்ருஞ்சயர்களும் வெட்டப்பட்டார்கள்' என்கிற பிரியவசனத்தை அவரிடத்தில் சொன்னார்கள். மஹாரதர்களான அம்மூவரும் பிரீதியுடன் உரக்க ஆரவாரம்செய்தார்கள்; அவ்வண்ணமே, கைகளையும் கொட்டினார்கள். ஒருவரோடொருவர் சேர்ந்து, 'பாக்யம், பாக்யம்' என்று பேசிக்கொண்டார்கள். பிறகு, அவ்விருவர்களாலும் நன்கு கொண்டாடப்பட்ட அஸ்வத்தாமா அவ்விருவரையும் கட்டியணைத்தார். ஸந்தோஷத்தினாலே அதிக மஹிமைபொருந்தின உத்தமமான இந்த வாக்கியத்தை உரைக்கலானார். 'என்னால் எல்லாப்பாஞ்சாலர்களும் எல்லா த்ரோணபுத்திரர்களும் ஸோமகர்களும் மிகுந்திருந்த எல்லா மாதஸ்யர்களும் கொல்லப்பட்டார்கள். இப்பொழுது நாம் கிருத கிருத்யர்களானோம். (அரசனிருக்கும்) இடத்திற்கே காலதாமதமின்றிச் செல்வோம். நம்முடைய அரசன் உயிருடனிருப்பானாகில் அவனுக்குப் பிரியத்தைச் சொல்வோம்' என்று கூறினார்.

ஒன்பதாவது அத்யாயம்.

ஸௌ ப்தி க ப ர் வ ம். (தோடர்ச்சி.)



(அஸ்வத்தாமா முதலியோர் துரியோதனன்டம்வந்து துக்கீத்ததும், அஸ்வத்தாமா தாம் உறங்கினவர்களைக் கொன்றதைத் துரியோதனனுக்குச் சோல்லியதும், துரியோதனன் உயிர் விட்டதும், அஸ்வத்தாமாமுதலியோர் நகரஞ்சேன்றதும், ஸஞ்சயனுக்குத் திவ்யஞானம் போய் விட்டதும்.)

அந்த அஸ்வத்தாமாமுதலானமூவரும், எல்லாப்பாஞ்சாலர்களையும் திரௌபதீபுத்திரர்களனைவரையும் கொன்று துரியோதனன் அடிக்கப்பட்டவிடம் சென்றார்கள். சென்று, குற்றயிராயிருக்கும் அரசனைக்கண்டார்கள். பிறகு, ரதங்களினின்று இறங்கி உம்முடைய புத்திரனைச் சூழ்ந்துகொண்டார்கள். ராஜேந்திரரே! தொடைகள் முறிந்தவனும் துன்பப்படும்பிராணனுடன்கூடியவனும் பிரஜைஞையை இழந்தவனும் வாயினின்று இரத்தத்தைக்கக்குகின்றவனுமான அந்தத் துரியோதனை யுத்தபூமியில் கண்டார்கள். கோரமான காட்சியுள்ள அனேக துஷ்டமிருகங்களாலும் தின்னப்போகிற ஓநாய்க்கூட்டங்களாலும் நாற்பக்கத்திலும் ஸமீபத்தில் சூழப்பட்டவனும் கடித்துத்தின்னவிரும்பும் அந்தக்கொடிய மிருகங்களைக் கஷ்டத்தினால் தடுப்பவனும் * (பூமியில்) புரண்டுகொண்டிருப்பவனும் மிக்க வேதனையை அனுபவிக்கின்றவனும் இரத்தத்தினால் நனைக்கப்பட்டுப் பூமியில் அவ்வாறு படுத்திருப்பவனுமான அந்தத்துரியோதனைக்க்கண்டு, மாண்டவர்கள்போக மிகுந்திருக்கின்ற அஸ்வத்தாமா, கிருபர், ஸாத்வதனை கிருதவர்மா இந்த மூன்றுவீரர்களும் சோகத்தினால் வருத்தமுற்றுப் புலம்பினார்கள். ரத்தத்தினால் எல்லாப்பக்கத்திலும் பூசப்பட்டவர்களும் பெருமூச்சு விடுகின்றவர்களுமான அந்தமூன்று மஹாரதர்களாலும் சூழப்பட்ட அந்த அரசன் மூன்று அக்னிகளால் யாகவேதி விளங்குவதுபோல விளங்கினான். பிறகு, அம்மூவரும் அவ்விதநிலைமையை அடைவதற்குத் தகாதவனும் படுத்திருப்பவனுமான அந்த அரசனைப் பார்த்து ஸஹிக்கமுடியாத துக்கத்தினால் ரோதனம் செய்தார்கள்.

பிறகு, கிருபர் யுத்தபூமியில் படுத்திருக்கிற அந்தஅரசனுடைய வாயினின்று (பெருகும்) ரத்தத்தைக் கைகளால் துடைத்து மிகப்

* வேறுபாடம்.

புலம்பலானார். 'பதினேர் அக்ஷௌஹிணிகளுக்கு நாதனான இந்தத்தூர்யோதனன் கொல்லப்பட்டும் ரக்தத்தினால் நனைக்கப்பட்டும் படுத்திருக்கிறான். தெய்வத்துக்கு அதிகப்பொறுப்பு இல்லையே! பிரியமான கதாயுதத்தையுடையவனும் பொன்போற் பிரகாசிக்கின்ற வனுமான மஹாராஜனுடைய ஸ்வர்ணத்தினால் அலங்கரிக்கப்பட்டுள்ளதும் ஸமீபத்தில் விழுந்திருப்பதுமான இந்தக் கதையைப்பார். இந்தக்கதையானது ஒவ்வொருயுத்தத்திலும் இந்தச்சூரனை விடுகிற தில்லை. ஸ்வர்க்கத்தைக்குறித்துச் சென்றாலும் புகழுள்ளவனான இந்தஅரசனை விடுவதாயில்லை. அரண்மனையில் பிரீதியுள்ளமனைவியைப்போல் இந்தவீரனோடுகூடப் படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கிறதும் ஸ்வர்ணத்தினாலலங்கரிக்கப்பட்டதுமான இந்தக்கதாயுதத்தைப் பார். சத்துருக்களைத்தவிக்கச்செய்வனும் முடிசூடினமன்னர்களுக்கு முந்திச்செல்பவனுமான இந்தஅரசன், கொல்லப்பட்டுப் புழுதிகளைக் கௌவிக் கொண்டிருக்கிறான். காலவேறுபாட்டைப்பார்த்தாயோ? எவனால் யுத்தத்தில் கொல்லப்பட்ட க்ஷத்திரியஸ்ரேஷ்டர்கள் பூமியில் படுக்கிறார்களோ அப்படிப்பட்ட இந்தக்குருராஜன் பகைவர்களால் கொல்லப்பட்டுப் பூமியில் படுத்திருக்கிறான். நூற்றுக்கணக்கான அரசர்கூட்டங்கள் பயத்தினால் எவனைவணங்குகின்றனவோ அவன் புலால்தின்னும் பிராணிகளால் சூழப்பட்டவனாக வீரசயனத்தில் படுத்திருக்கிறான். எந்த அரசனை அரசர்கள் தனத்திற்காக முன்பு உபாவித்தார்களோ அவனை இப்பொழுது மாம்ஸத்தில் ஆசையுள்ள ராக்ஷஸர்கள் உபாவிக்கின்றார்கள்' என்றார்.

பிறகு, படுத்திருப்பவனும் கௌரவர்களுள் சிறந்தவனும் பரதவம்சத்திலுதித்தவர்களுள் மிக்க மேன்மைபெற்றவனுமான அந்தத்தூர்யோதனை அஸ்வத்தாமா நன்றாகக் கட்டிக்கொண்டு தீனமாக அழுதார். 'ராஜஸ்ரேஷ்டனே! உன்னை எல்லா வில்லாளிகளுள்ளும் சிறந்தவனென்றும் யுத்தத்தில் குபேரனுக்கொப்பானவனென்றும் பலராமருக்குச் சிஷ்யனென்றும் சொல்லுகிறார்கள். தோஷமற்றவனே! மனிதர்களைக்காப்பவனே! சமையல் செய்கிறவனும் பாபபுத்தியுள்ளவனுமான பீமஸேனன் பலசாலியும் எப்பொழுதும் ஸமர்த்தனுமான உனக்குக் கெடுதியை விளைவிக்கக்கூடிய ஸமயத்தை எவ்வாறு கண்டான்? மகாராஜனே! யுத்தத்தில் பீமஸேனனால் நீயே கொல்லப்பட்டிருக்கின்றதைப் பார்க்கிறோமாதலால், இவ்வலகில் காலம் நிச்சயமாக மிக்கபலமுள்ளது. அல்பனும் பாபியும் மந்தனுமான விருகோதரன் எல்லாத்தர்மங்களையும் அறிந்தவன்னைக் கபடத்

தால் எவ்வாறு கொன்றான் ? நிச்சயமாகக் காலம் எவ்விதத்தாலும் தாண்டமுடியாதது. யுத்தத்தில் பராக்கிரமத்தால் அழைத்து த்வந்தவ யுத்தத்தில் பீமஸேனனால் கதாயுத்தத்தால் முறைத்தவராக உன்னு டைய இருதொடைகளும் நொறுக்கப்பட்டன. அதர்மத்தால் யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்கின்ற உன்னுடைய தலையைக் காலால் உதைக்கும் பொழுது, உபேகை யாயிருந்த அல்பனான யுதிஷ்டிரனை நிந்திக்கவேண் டும். பிராணிகளுள்ளவரையில் யுத்தவீரர்கள் யுத்தங்களில் நிச்சயமாக விருகோதரனை நிந்திக்கப்போகின்றனர். கபடத்தாலன்றோ நீ வீழ்த்தப் பட்டாய்? அரசனே! யதுந்தனரும் வீர்யமுள்ளவருமான பலராமர், 'கதையில் தூர்யோதனனுக்குச் சமானன் இல்லை' என்று உன்னைப் பற்றி எப்பொழுதும் சொல்லிக்கொண்டிருந்தார். வேந்தே! பாரத! பிரபுவே! விருஷ்ணிகுலத்திலுதித்த பலராமர், 'கதாயுத்தத்தில் என் னுடைய சிஷ்யன் அந்தக்குருகுலத்தில் உதித்த தூர்யோதனன்' என்று ஸபைகளில் உன்னைப் புகழ்கிறான்றோ? பரமரிஷிகள் யுத்தத்தில் எதிர்த்துநின்று கொல்லப்பட்ட க்ஷத்திரியனுக்குச் சிறந்ததென்று சொல்லுகிறதாயை நீ அடைந்தவனாகிராய். தூர்யோதனா! புருஷ ஸ்ரேஷ்டனே! நான் உன்னைப்பற்றித் துக்கிக்கவில்லை. புத்திரர்களைப் பறிகொடுத்த உன்னுடைய தாய்தந்தைகளைப்பற்றியே வியஸனப்படுகி றேன். வீரனே! நாதனான உன்னால் போஷிக்கப்பட்ட அவ்விருவரும் அநாதர்களாகச் செய்யப்பட்டார்கள். அவ்விருவரும் பிஷ்ணுகர்களாக இப்பூமியில் துக்கித்துக்கொண்டு ஸஞ்சரிக்கப்போகிறார்கள். தர்மத்தை அறிந்தவர்களாக எண்ணிக்கொண்டிருக்கின்றவர்களும் கொல்லப்படு கின்ற உன்னை உபேகைத்தவர்களுமான அந்த விருஷ்ணிகுலத்தில் உதித்த கிருஷ்ணனையும் தூர்ப்புத்தியுள்ள அர்ஜுனனையும் நிந்திக்க வேண்டும். மனிதர்களுக்குத்தலைவனே! அந்த எல்லாப்பாண்டவர் களும் வெட்கமில்லாதவர்களாக, 'நம்மால் இவ்வாறு தூர்யோதனன் கொல்லப்பட்டான்?' என்று எதைச் சொல்லப்போகிறார்கள்? காந் தாரி நந்தன! புருஷ ஸ்ரேஷ்ட! நீ தர்மத்தால் பகைவர்களை எதிர்த் துச்சென்று யுத்தத்தில் கொல்லப்பட்டாயாதலால் நீ பாக்கியசாலி யாயிருக்கிராய். புத்திரர்களை இழந்தவரும் ஞாதிகளும் பந்துக் களும் கொல்லப்பட்டவருமான காந்தாரியும் அவமதிக்கமுடியாத வனும், கண்ணில்லாதவனுமான திருதராஷ்டிரனும் எந்த நிலைமையை அடையப்போகிறார்களோ? அரசனான உன்னை முன்னிட்டிக்கொ ண்டி ஸ்வர்க்கத்தை அடையாமலிருந்துவிட்ட க்ருதவர்மா, நான், மகா ரதரானகிருபர் ஆகிய நாங்கள் நிந்திக்கத்தக்கவர்கள். எல்லா அபீஷ்

டங்களையும் கொடுப்பவனும் காப்பாற்றுகிறவனும் பிரஜைகளுக்கு நன்மையைச் செய்கின்றவனுமான உன்னை நாங்கள் பின்தொடராம லிருத்தலால் நராதமர்களான எங்களை நிந்திக்கவேண்டும். ஆண்மையிற் சிறந்தவனே! உன்னுடைய வீரயத்தாலே, க்ருபர், நான், என்பிதா ஆகிய எங்களுடைய வீடுகள் வேலைக்காரர்களாலும் ரத்தினங்களாலும் நிறைக்கப்பட்டன. உன்னுடைய தையயினால் மித்திரர்களுடனும் பந்துக்களுடனும் கூடிய எங்களால் மிகுதியான தக்ஷிணைகளுடன் கூடிய முக்கியமான அனேகயாகங்கள் செய்யப்பட்டன. நீ எல்லா அரசர்களையும் முன்னிட்டுக்கொண்டு சென்ற இப்படிப்பட்ட வழியில் பாவி களான நாங்கள் எவ்விதம் பிரவிர்த்திப்போம்? அரசனே! உத்தம கதியைக்குறித்துச் செல்லுகின்ற உன்னை நாங்கள் மூவரும் மாத்திரம் அனுஸரிக்காமலிருப்பதனால் நாங்கள் தாபத்தை அடையப்போகிறோம். ஆதலால், நீ செய்த நல்லகாரியத்தை நினைக்கின்றவர்களும் பிரயோஜனங்களை இழந்தவர்களும் ஸ்வர்க்கத்தை இழந்தவர்களுமாகிறோம். உன்னை நாங்கள் அனுஸரித்துச் செல்லாமலிருக்கும்படி செய்தவினை ஏதாயிருக்கலாம்? கௌரவர்களுள் சிறந்தவனே! நிச்சயமாக இந்தப்பூமியில் துக்கத்துடன் ஸஞ்சரிக்கப்போகிறோம். அரசே! உன்னால் விடுபட்டிருக்கிற எங்களுக்கு ஸுகம் ஏது? மஹாராஜனே! (ஸ்வர்க்கத்தை) அடைந்தவுடனே, மஹாரதர்களிடம் சென்று (அவர்களை) என்னுடைய வசனத்தினால் பிராயமுறைப்படியும், தகுதிமுறைப்படியும் பூஜிப்பாயாக. நராதிபனே! எல்லா வில்லாளிகளுக்கும் தவஜம்போன்ற ஆசார்யரைப்பூஜை செய்து, என்னால் இன்று த்ருஷ்டத்யும்னன் கொல்லப்பட்டானென்பதைச் சொல்வாயாக. சிறந்த மஹாரதனும் அரசனுமான பாஹ்லீகனையும் விர்துராஜனையும் ஸோமதத்தனையும் பூரிஸ்ரவஸையும் கட்டிக் கொள். அவ்வாறே, ஸ்வர்க்கத்தில் முந்தியேபோயிருக்கின்ற வேறு சிறந்த மன்னர்களையும் கட்டிக்கொண்டு நாங்கள் சொன்னதாகக்ஷேமம் விசாரிப்பாயாக' என்றார். தொடைமுறிந்தவனும் பிரஜைகளுடைய யிழந்தவனும் குற்றயிராயிருப்பவனுமான அரசனைப் பார்த்து அஸ்வத்தாமா இவ்வாறு சொல்லி மறுபடியும் உரைக்கலானார். 'துரியோதன? உயிரோடிருக்கிறாயானால் காதுகளுக்கின்பமான வாக்கியத்தைக்கேள். பாண்டவர்களில் ஏழுபேர் மிகுந்தார்கள். தார்த்தராஷ்டிரர்களுடைய கக்ஷியில் நாங்கள் மூன்றுபேர்கள் மிகுந்தோம். அவர்கள்: ஐந்துபிராதாக்களும், வாஸுதேவனும், ஸாத்யகியும்; அவ்வாறே நானும், கிருதவர்மாவும், சாரத்வதரான கிருபருமே. பாரத!

த்ரௌபதிபுத்திரர்களனைவரும் திருஷ்டத்யும்னனுடையபிள்ளைகளும் எல்லாப்பாஞ்சாலர்களும் கொல்லப்பட்டார்கள். மிகுதியுள்ள மாத்ஸ்யர்களும் கொல்லப்பட்டார்கள். செய்ததற்குப்பிரதிசெய்ததைப் பார். பாண்டவர்கள் புத்ரர்கள் கொல்லப்பட்டவராயினரன்றோ? தூங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் மனிதர்களுடனும் வாகனங்களுடனும் கூடின அந்தப்பாண்டவர்களுடைய பாசறையானது நாசம்செய்யப்பட்டது. அரசே! இரவில் பாசறையில் நுழைந்து பாபகர்மமுள்ள அந்தத்திருஷ்டத்யும்னன் பசு கொல்லப்படுவது போல என்னால் கொல்லப்பட்டான்' என்றார்.

தூர்யோதனனோ, மனத்துக்குப்பிரியமான அந்த வார்த்தையைக் கேட்டு மீண்டும் பிரஜைஞையை அடைந்து இந்தவசனத்தை உரைக்கலானான். 'கிருபருடனும் கிருதவர்மாவுடனுங்கூடின உம்மால் எனக்கு இப்பொழுது செய்யப்பட்டதுபோன்ற காரியம், பீஷ்மராலும் காணானாலும் உம்முடைய பிதாவினாலும் எனக்குச் செய்யப்படவில்லை. அல்பனான அந்த ஸௌபதியும் சிகண்டியுடன் கொல்லப்பட்டான். அதனால், நான் என்னை இன்று இந்திரனுக்கு ஸமானாக நினைக்கிறேன். க்ஷேமத்தை அடையுங்கள். உங்களுக்கு மங்களம். ஸ்வர்க்கத்தில் நமக்கு மறுபடியும் சேர்க்கை' என்றான்.

உதாரமான மனமுள்ளவனும் குருராஜனும் வீரனுமான உம்முடைய புத்திரன் இவ்வாறு சொல்லிவிட்டு நண்பர்களுக்குத் துக்கத்தை உண்டிபண்ணிக்கொண்டு உயிர்துறந்தான்; புண்யமான ஸ்வர்க்கத்தை அடைந்தான். சரீரமானது பூமியில் விழுந்தது. அரசரே! இவ்வாறு உம்முடையபுத்திரனான தூர்யோதனன் நாசமடைந்தான். சூரனான அவன் யுத்தத்தில் முந்திச் சென்று பிறகு பகைவர்களால் கொல்லப்பட்டான். அந்தமூன்றுவீரர்களும் கட்டிக்கொள்ளப்பட்டார்கள். அவ்வாறே, அவர்களும் அரசனைக்கட்டிக்கொண்டு மறுபடியும் மறுபடியும் பார்த்துக்கொண்டே தம்ரதங்களில் ஏறினார்கள். துரோணபுத்திரருடைய இவ்வித தீனமான வாக்கைக்கேட்டுச் சோகத்தினால் பீடிக்கப்பட்டவர்களாக விடியற்காலத்தில் நகரத்தைக்குறித்து விரைவாகச் சென்றார்கள். வேந்தரே! உம்முடைய துராலோசனையினால் குருபாண்டவசேனைகள் இரண்டிற்கும் இவ்வண்ணம் கோரமும் பயங்கரமும் துன்பத்தைச்செய்வதுமான இந்தக்ஷயம் நேர்ந்தது. தோஷமற்றவரே! உம்முடையபுத்திரன் ஸ்வர்க்கத்தை அடைந்தவுடனே, சோகத்தினால் பீடிக்கப்பட்ட எனக்கு ரிஷியினால் கொடுக்கப்பட்டிருந்த அந்த திவ்யதிருஷ்டியா

னது இப்பொழுது நாசமடைந்தது” என்றுகூறினான். அப்பொழுது, அந்தஅரசன், இவ்வாறான ஞாதிகள் புத்திரர்கள் இவர்களின் வதத்தைக் கேட்டுத் தீர்க்கமாயும் உஷ்ணமாயும் மூச்சலிட்டுக்கொண்டு, பிறகு, மனக்கவலையுற்றவனானான்.

ஸௌப்திகபர்வம் முற்றிற்று.

பத்தாவது அத்தியாயம்.

ஐஷீகபர்வம்.



(தேய்வபலத்தினால் தப்பிப்பிழைத்த திருஷ்டத்யும்னன்ஸாரதி யுதிஷ்டிரா நக்து இரவில் பாசறையில் நடந்தவற்றைத் தெரிவித்ததும், யுதிஷ்டிரா துரோளபதியை அழைத்துவந்தற்கு நகுலனை அனுப்பிப் பாசறைகீதுவந்து தம்மவர்கள் மாண்டுக்கிடப்பதைப் பார்த்துப் புலம்பியதும்.)

அந்த இரவுகழிந்தவுடன், திருஷ்டத்யும்னனுடைய ஸாரதியானவன் சென்று, உறங்கிக்கொண்டிருக்குந்தருணத்தில் செய்யப்பட்ட வதத்தைப் பாண்டவர்களுக்கு உரைத்தான். அவன், ‘அரசரே! இரவில் தங்களுடைய சிபிரத்தில் பயமற்றவர்களாகவும் ஜாக் கிரதையில்லாதவர்களாகவும் நித்திரைசெய்துகொண்டிருந்த துரோளபதிபுத்திரர்களும் துருபதராஜருடைய புத்திரர்களும் கொல்லப்பட்டார்கள். கொலைகாரனை கிருபனாலும் போஜவம்சத்திலுதித்த கிருதவர்மாவினாலும் பாவியான அஸ்வத்தாமாவினாலும் உங்களுடைய பாசறை இரவில் நாசம்செய்யப்பட்டது. ஈட்டிகளாலும் சக்திகளாலும் கோடாலிகளாலும் ஆயிரக்கணக்கான மனிதர்களையும் யானைகளையும் குதிரைகளையும் வெட்டினவர்களான இந்தவீரர்களால் பாசறை மிச்சமில்லாததாகச் செய்யப்பட்டது. பாரதரே! கூச்சலிடுகின்ற பற்பல பகூதிகளாலும் பழங்களுடைய பாரங்களாலும் தணிந்திருக்கின்றதும் கோடாலிகளால் வெட்டப்படுகின்றதுமான பெரியகாட்டினுடைய சப்தம்போல உமதுசேனையினுடைய மிகவும்பெரிதான சப்தம் கேட்கப்பட்டது. வேந்தரே! அந்தச்சைனியத்தினின்று மிகுந்தவன் நான் ஒருவனே. தர்மாத்மாவே! பரபரப்புள்ளவனான கிருகவீர்மாவினிடத்தினின்று அதிகபிரயாஸத்தினால் விடப்பட்டேன்’ என்று கூறினான். தர்மாத்மாவும் குந்தீபுத்திரருமான யுதிஷ்டிரர் அமங்களமான அந்தவாக்கியத்தைக்கேட்டுப் புத்திரசோகத்தினால் தைர்ய

நிலையை இழந்து பூமியில்விழுந்தார். விழுகின்ற அந்த யுதிஷ்டிரரை ஸாத்யகியானவன் விரைவாகச்சென்று பிடித்துக்கொண்டான். பீம ஸேனனும் அர்ஜுனனும் மாத்ரீகுமாரர்களான நகுலஸஹதேவர்களும் பிடித்துக்கொண்டார்கள். பிரஜைஞையை அடைந்தவரான யுதிஷ்டிரர் சத்துருக்களைஜயித்துப் பின்பு (தாம்) ஜயிக்கப்பட்டவராகச் சோகத்தினால் தடுமாற்றமுற்ற வாக்குடன் தீனன்போலப் புலம் பினார். அர்த்தங்கள் கர்மாக்கள் தெய்வம் இவற்றின்கதியானது அறிய முடியாதது. ஜயிக்கப்படுகிறவர்கள் ஜயிப்பதனாலும் ஜயிக்கின்றவர்களானநாமும் ஜயிக்கப்பட்டதனாலும் அர்த்தங்களுடைய கதியானது ஞானக்கண்களாலும் அறியமுடியாதது. பிராதாக்களையும் தோழர்களையும் பித்ருக்களையும் புத்திரர்களையும் ஸஹ்ருத்துக்களுடைய கூட்டங்களையும்கொண்டு பந்துக்களும் மந்திரிகளும் பேரன்மார்களும் ஆகிய எல்லோரையும்ஜயித்து நாம் ஜயிக்கப்பட்டோம். அனர்த்தம் அர்த்தம்போன்றதாயிருக்கிறது. * அனர்த்தம் அர்த்தமாகக் காணப்படுகிறது. இந்தஜயம் அபஜயரூபமாயிருக்கிறது. ஆதலால், ஜயம் அபஜயமே. கெட்டபுத்தியையுடைய எந்தமனிதன் ஜயித்துப் பிறகு ஆபத்தைஅடைந்தவனாகித் தவிக்கிறானே அவன்சத்துருக்களால்நன்றாக ஜயிக்கப்பட்டவன்போலானதனால் எவ்வாறு வெற்றியைஎண்ணுவான்? எவர்களுக்கு வெற்றிநிமித்தம் ஜயிக்கப்பட்டவர்களும் ஜாக்ரதையுள்ளவர்களுமான சத்ருக்களால் ஸஹ்ருத்துக்கள் கொல்லப்பட்டமையால் பாவம்நேருமோ அவர்கள் ஜயத்தால்விளங்குகின்றவராயினும் தோற்றவர்களே. யுத்தத்தில் கர்ணிகளையும் நாளீகங்களையும் கோரப்பற்களாகக்கொண்டதும் கத்தியை நாவாகஉடையதும் வில்லாகிற திறக்கப்பட்டவாயினால் பயங்கரமாயிருப்பதும் நானொலியும் தலத்வனியுமாகிற கர்ஜனத்துடன்கூடியதும் குரோதமுள்ளதும் யுத்தங்களில் ஓடாமலிருக்கிறதமான கர்ணன்என்கிற புருஷஸிம்மத்தினிடத்தினின்றிவிடுபட்டஇந்தச்சூரர்கள் அஜாக்கிரதையினால் கொல்லப்பட்டார்கள். ரதங்களாகிறமடுக்களுள்ளதும் பாணவர்ஷங்களாகிற அலைகளுள்ளதும் ரத்தினங்களால் நான்குபக்கத்திலும் நிறைக்கப்பட்டதும் வாகனங்கள் யுத்தவீரர்கள் இவர்களுடைய கூட்டத்துடன் கூடியதும் சக்திகளும் ரிஷ்டிகளுமாகிறமீன்களோடும் துவஜங்களும் யானைகளுமாகிற முதலைகளோடும்கூடியதும் விற்களாகிற நீர்ச்சுழல்களும்பெரியபாணங்களாகிற நுரைகளுமுள்ளதும் யுத்தமாகிறசந்திரோதயத்தினால் வேகத்துடன் கரைபுரண்டிவருகின்றதும் நானொலிகளா

லும் தலத்வனிகளாலும் சக்கரங்களின் நேமிகளாலுண்டுபண்ணப்படுகிற சத்தங்களாலும் முழுக்கமுள்ளதுமான துரோணஸமுத்திரத்தை எவர்கள் நானாவித சாஸ்திரங்களாகிற ஓடங்களால் தாண்டினார்களோ அந்தராஜபுத்திரர்கள் அஜாக்கிரதையினால் கொல்லப்பட்டார்கள். இந்த ஜீவலோகத்தில் மனிதர்களுக்கு அஜாக்கிரதையைவிட மேலான வதம் வேறில்லை. அவதானமில்லாத மனிதனை நான்குபக்கங்களிலும் கார்ய வித்திகள் கைவிட்டுவிடுகின்றன. அநர்த்தங்களும் (அவனிடம்) பிரவேசிக்கின்றன. உத்தமமான துவஜங்களுடைய நுனியாகிற உயர்ந்த புகைக்கொடியுள்ளதும் பாணங்களாகிற ஜ்வாலைகளுடன் கூடியதும், *ஜ்வலிக்கின்றபெரிய பதாகைகளுடன் கூடியதும், பெரிய வில், நாண்கயிறு, விரலுறை, சக்கரங்களின் ஓரம் இவைகளால் உண்டு பண்ணப்பட்ட சத்தத்துடன் கூடியதும் கவசங்களையும் பற்பல சஸ்திரங்களையும் ஹோமதிரவ்யங்களாகக் கொண்டதும் பெரிய சேனை யாகிற உலர்ந்த காட்டில் பற்றிக்கொண்டிருப்பதுமான பீஷ்மராகிற பெரிய காட்டுத்தீயை மஹாயுத்தத்தில் எவர்கள் பற்பல சஸ்திரவே கங்களால் தாண்டினார்களோ அந்த ராஜபுத்திரர்கள் அஜாக்கிரதையினால் கொல்லப்பட்டார்கள். அஜாக்கிரதையுள்ள மனிதனால் தனமோ ஐசுவர்யமோ விசாலமான கீர்த்தியோ அடைவதற்கு ஸாத்தியப்படா. அவதானத்தினால் எல்லாச் சத்துருக்களையும் கொன்று ஸுகமாக விருத்தி அடைந்துகொண்டிருக்கிற மஹேந்திரனைப் பார். அஜாக்கிரதையினால் சேஷமில்லாமல் கொல்லப்பட்டவர்களும் இந்திரனுக்கு ஒப்பானவர்களுமானராஜபுத்திரர்களையும் பௌத்திரர்களையும் பார். செல்வப்பெருக்குள்ள வியாபாரிகள் ஸமுத்திரத்தைத் தாண்டிச் சிறியநதியில் மூழ்கினாற்போலத் துன்பத்தை அடைந்தார்கள். பொருமையுள்ளவர்களால் கொல்லப்பட்ட அரசர்கள் ஸம்சயமில்லாமல் ஸ்வர்க்கத்தை அடைந்துவிட்டார்கள். பதிவிரதையான அந்தத்திரௌபதியானவள் துக்கஸாகரத்தை எவ்வாறு ஸஹிக்கப்போகிறாளென்று அவளைப்பற்றியே நான் வியஸுனிக்கிறேன். பிராதாக்களும் புத்திரர்களும் பிராயம்சென்றவனும் பாஞ்சாலராஜனுமான பிதாவும் கொல்லப்பட்டார்களென்பதைக்கேட்டு அந்தக்கிருஷ்ணையானவள் நிச்சயமாகப் பிரஜைஞையை இழந்து பூமியில் வீழ்ந்து துக்கத்தினால் இளைத்த சரீரத்துடன் வாட்டமடையப்போகிறாள். ஸுகங்களுக்குத் தகுதியுள்ள திரௌபதியானவள் அவர்களின் சோகத்தாலாகிய துயரத்தை ஸஹிக்கமுடியாமல் எவ்


* பதாகைகளை ஜ்வாலைகள்.

விதமாவனோ? ஞாதிவதத்தினால் நன்றாக வாட்டப்பட்டவளான அந்தப்பாஞ்சாலி நெருப்பினால் நன்றாக எரிக்கப்படுகிறவள்போல அதிகமாக அலறப்போகிறாள்' என்றார்.

துன்பமுற்ற அந்தக்குருராஜரான யுதிஷ்டிரர் இவ்வாறு புலம் பிக்கொண்டு நகுலனைப்பார்த்து, 'நகுல! போ. பாக்கியங்குறைந்த வளான இந்த ராஜபுத்திரியை மாத்ருவர்க்கங்களுடன்கூட இங்கே அழைத்துவா' என்றுசொன்னார். மாத்ரீபுத்திரனான நகுலனும் தர்மத்தைப்பிரதானமாகக்கொண்ட அரசரான யுதிஷ்டிரருடைய அந்த வாக்கியத்தைத் தர்மத்தினால் ஏற்றுக்கொண்டு எந்தஇடத்தில் பாஞ்சால ராஜனுடைய மனைவிகள் இருக்கிறார்களோ தேவியினுடைய அந்த ஆலயத்திற்கு ரதத்தோடு விரைவாகச் சென்றான். அஜமீடனுடைய வம்சத்திலுதித்தவரான யுதிஷ்டிரர் சோகத்தினால் பீடிக்கப்பட்டவராக மாத்ரீபுத்திரனை அனுப்பிவிட்டு அந்த ஸஹ்ருத்துக்களோடு உரக்க அலறிக்கொண்டு பூதகணங்களால் சூழப்பட்டதான புத்திரர்களுடைய யுத்தபூமியைக் குறித்துச் சென்றார். அந்தத் தர்மநந்தனர் அமங்களகரமாயுள்ளதும் உக்கிரரூபத்துடன் கூடியதுமான அந்தப் பாசறையில் பிரவேசித்து பூமியில்படுத்திருப்பவர்களும் ரக்தத்தினால் நனைந்த சரீரமுள்ளவர்களும் பிளக்கப்பட்டிருக்கிற தேகமுள்ளவர்களும் நன்றாக அடிக்கப்பட்ட தலையையுடையவர்களுமான புத்திரர்களையும் ஸஹ்ருத்துக்களையும் * நண்பர்களையும் கண்டார். தார்மிகர்களுள் சிறந்தவரும் கௌரவர்களுள் சிறந்தவருமான அந்த யுதிஷ்டிரர், அவர்களைக்கண்டு மிக்க துன்பத்தை அடைந்தவராகி உரக்க அலறினார். பரிவாரங்களுடன்கூடப் பிரஜ்ஞையற்றவராகப் பூமியில் விழுந்தார்" என்று கூறினான்.

பதினொராவது அத்யாயம்.

ஐஷீகபர்வம். (தோடர்ச்சி.)



(நகுலன் தீரோளபதியை யுதிஷ்டிரரிடம் அழைத்துவந்ததும், அவள் துரோணபுத்திரருடைய தலையிலுள்ள மணியைக் கொண்டு வரவேண்டியதும், பீமன் நகுலனை ஸாரதியாகக் கொண்ட தேருடன் துரோணபுத்திரருடைய வதத்தின்பொருட்டுப் புறப்பட்டதும்.)

ஐனமேஜயரே! அந்தயுதிஷ்டிரர், யுத்தத்தில் அவ்வாறு கொல்லப்பட்டிருக்கிற புத்திரர்களையும் பௌத்திரர்களையும் துணைவர்களை

* 'ஸகீன்ச' என்பதுமூலம். பீஷ்மபர்வம். 98-ம் பக்கத்திலும் சாந்தி பர்வம் 385-ம் பக்கத்திலும் குறிப்புக்களில் காண்க.

யும் கண்டு அதிகதுக்கத்தினால் கவரப்பட்டமனத்தையுடையவரா னார். பிறகு, புத்திரர்களையும் பௌத்திரர்களையும் அந்தப்பிராதாக் களையும் நண்பர்களையும் நினைக்கிறவரான அந்தமஹாத்மாவுக்குப் பெரிதான சோகம்தோன்றியது. அப்பொழுது, கண்ணீர் நிறைந்த கண்களுள்ளவரும் நடுக்கமுற்றவரும் பிரஜனையைஇழந்தவருமான அந்தயுதிஷ்டிரரை மிக்கதுயரமுற்றவர்களான நட்பினர்கள் தேறுத லடையச்செய்தார்கள். அளவுகடந்த பராக்கிரமமுள்ளவர்களான அந்தப்புத்திரர்களனைவருக்கும் விதிப்படி ப்ரேதகார்யங்களைச்செய்து அதிகதுக்கத்தை அடைந்தவரானார். அந்தமுகூர்த்தத்தில் நகுலன் பொன்மாலையணிந்த வேகமுள்ளகுதிரைகளுடன் மிக்கதுக்கத்தி னால் பீடிக்கப்பட்டிருக்கிற திரௌபதியுடன் வந்தான். உபப் லாவ்யத்தைஅடைந்திருந்த அந்தக்கிருஷ்ணையோ அப்பொழுது மிகவும் அப்பிரியமான எல்லாப்புத்திரர்களுடைய விநாசத்தையுங் கேட்டுத் துன்பமுற்ற இந்திரியங்களுடன் கூடியவளானாள். அவள், காற்றினால் நாற்புறத்திலும் அலைக்கப்பட்டு நடுக்கமுற்ற வாழைபோல அரசரையணுகிச் சோகத்தினால் பீடிக்கப்பட்டவளாகப் பூமியில் விழுந்தாள். ரோதனம்செய்பவளும் மலர்ந்ததாமரை இதழ்போன்ற கண்களையுடையவளுமான அந்தத்திரௌபதியினுடைய சோகத்தி னால் வாட்டமுற்றிருக்கிறமுகமானது மேகத்தினால் மூடப்பட்ட சந் திரன்போலப் பிரகாசிக்கவில்லை. பிறகு, விழுந்திருக்கிற அவளைப் பார்த்துப் பரபரப்புள்ளவனும் ஸத்யவிக்கிரமனுமான பீமன்எழுந்து இருகைகளாலும் எடுத்தான். அந்தப்பீமஸேனனால் ஸமாதானம் செய் யப்பட்டவளும் கோபமுள்ளவளுமான அந்தப்பாஞ்சாலி அழுது கொண்டு பாண்டவர்களுள் ஜ்யேஷ்டரான யுதிஷ்டிரரைப்பார்த்து இந்தவசனத்தை உரைத்தாள்.

‘அரசரே! புத்திரர்களை ஶுத்திரியதர்மத்தினால் யமனுக்குக் கொடுத்து இந்த அகண்டபூமண்டலத்தைப் பாக்கியத்தால் அடைந்து அனுபவிக்கப்போகிறீர். பாக்கியத்தினால் எல்லாப்பூமியையுமடைந்து எல்லா அஸ்திரங்களிலும் ஸமர்த்தனும் மதயானைபோல் நடப்பவனு மான ஸுபத்ராபுத்ரனை நீர் நினைக்கப்போகிறதில்லை. சூரர்களான புத்திரர்கள் ஶுத்திரதர்மத்தினால் நாசம்பண்ணப்பட்டார்களென் பதைக்கேட்டு ராஜ்யத்தில் நிலைபெற்றவராகவும் என்னுடன் விளை யாடுகின்றவராகவுமிருக்கிற நீர் (அவர்களை) நினைக்கப்போகிறதில்லை. பாவத்தொழிலுள்ள துரோணபுத்திரனால்செய்யப்பட்டநன்றாகத்தாங் கிக்கொண்டிருந்தவர்களுடையவதத்தைக்கேட்டு நெருப்பானது தனக்

கிடமான (கட்டையை) எரிப்பதுபோல அதிகமானசோகம் என்னை எரிக்கிறது. பாண்டவர்களே! பாவத்தைச்செய்தவனும் கெட்ட எண்ண முள்ளவனும் பந்துக்களுடன் கூடினவனுமான அந்தத்துரோணபுத்திரனுடைய உயிரானது யுத்தத்தில் வல்லமையை வெளியிட்டு இப்பொழுது கவரப்படாமற்போனாலும் த்ரௌணியானவன் பாபகர்மத்தினுடையபலனை அடையாமற்போவானாலும் இந்த இடத்திலேயே பிராயோபவேசம் செய்வேன். அதை நன்கு அறிந்துகொள்ளுங்கள்' என்றாள். பிறகு, புகழுள்ளவளும் யஜ்ஞஸேனனுடைய குமாரியுமான கிருஷ்ணையானவள் பாண்டுவின் புதல்வரும் தர்மராஜருமான யுதிஷ்டிரரைப்பார்த்து இவ்வண்ணம் உரைத்துவிட்டு உட்கார்ந்தாள். தர்மாத்மாவும் அரசரும் பாண்டவருமான அந்தயுதிஷ்டிரர், உட்கார்ந்திருப்பவளும் அழகியகாட்சியையுடையவளும் துருபதகுமாரியும் பிரியமகிஷியுமான கிருஷ்ணையைப்பார்த்து, 'தர்மங்களை அறிந்தவளே! கல்யாணி! உன்னுடைய அந்தப்புத்திரர்களும் பிராதாக்களும் கூடித்திரியதர்மத்தினால் உயிர் துறந்தார்கள். அவர்களைப்பற்றி நீ துக்கிக்கத்தகுந்தவளல்லே. கல்யாணி! அந்தத் துரோணபுத்திரர் இவ்விடத்தினின்று தூரத்திலிருக்கின்ற செல்லமுடியாத காட்டை அடைந்து விட்டார். கல்யாணி! நீ யுத்தத்தில் அவருடையவதத்தை எவ்வாறு நினைப்பாய்?' என்று மறுமொழிகூறினார். த்ரௌபதி, 'துரோணபுத்திரனுடையதலையில் உடன்பிறந்தமணிஒன்றிருப்பதாக நான்கேட்டிருக்கிறேன். அந்தப்பாபியை யுத்தத்திற்கொன்று அவனுடையதலையினின்று அறுத்து எடுத்துக்கொண்டு வரப்பட்டமணியை நான் பார்த்தால் ஜீவித்திருப்பேன் என்பது என்னுடைய எண்ணம்' என்றாள்.

அழகியகாட்சியுள்ளவளான கிருஷ்ணையானவள் யுதிஷ்டிரராஜரைப்பார்த்து இவ்வாறு சொல்லிவிட்டுக் கோபங்கொண்டவளாகப் பீமஸேனைக்கையில் தொட்டுக்கொண்டு, 'பீமரே! நீர் கூடித்திரிய தர்மத்தை நினைத்துக்கொண்டு என்னைக்காக்கக்கடவீர். சம்பரனை இந்திரன்கொன்றதுபோலப் பாவத்தொழிலுள்ள அந்தத்துரோணபுத்திரனைக்கொல்வீராக. இவ்வுலகில் பராக்கிரமத்தில் உமக்கு ஸமமான மனிதன் ஒருவனாவது இல்லையன்றோ? பெரியதுயரத்தில் அது அவ்வாறென்று எல்லா உலகங்களிலும் பிரவித்திபெற்றிருக்கிறது. நீர் வாரணுவநகரத்தில் பார்த்தர்களுக்கு ஆதாரமானீரன்றோ? அவ்வாறே ஹிமம்பனைக்கண்டஸமயத்திலும் நீர் (பார்த்தர்களுக்கு) ரக்ஷகரானீர். அவ்வாறே விராடநகரத்தில் கீசகனால் அதிகமாக ஹிம்மலிக்கப்பட்ட என்னையும் இந்திரன் இந்திராணியைவிட்டு

விப்பதுபோலக்கஷ்டத்தினின்று விடுவித்தீர். சத்துருக்களைக்கொல்பவரே! பார்த்தரே! முற்காலத்தில் இந்தப்பெரியகாரியங்களை எவ்வாறு செய்தீரோ அவ்வாறு துரோணபுத்திரனையும் கொன்று ஸுகியாகஇருப்பீராக' என்கிறவாக்கியத்தை உரைத்தாள். அவளுடைய பலவிததுக்கத்தையும் புலம்பலையும்கேட்டு, மகாபலசாலியும் குந்தீபுத்திரனுமான பீமஸேனன் பொறுக்கவில்லை. அவன், அழகியதும் பாணங்களுடனும் நாண்கயிற்றுடனும் கூடியதும் ஆச்சர்யகரமாயிருக்கின்றதுமான தன்வில்லை எடுத்துக்கொண்டு ஸ்வர்ணத்தினால் விசித்திரமான அங்கங்களுடன்கூடிய பெரிய ரதத்தின்மீது ஏறினான். அவன் நகுலனை ஸாரதியாக ஏற்படுத்திக்கொண்டு துரோணபுத்திரருடையவதத்தில் நிச்சயமுள்ளவனாகப் பாணத்துடன் கூடினவில்லை. நாணெலியுடன் கூடினதாகச் செய்துகொண்டு குதிரைகளை விரைவாக நடத்தினான். புருஷசிரேஷ்டரே! தமது தேஜஸினால் பிரகாசிக்கின்றவைகளும் சீக்கிரமாகச் செல்லுகிற ஸ்வபாவமுள்ளவைகளும் பசுமைநிறமுள்ளவைகளுமான அந்தக் குதிரைகள் (பீமனைச்) சுமந்து கொண்டு விரைவாகச் சென்றன. பாரதரே! தவறாதவனான அந்தப் பீமன் தன்னுடைய பாசறையினின்று ரதத்தின் வழியைப்பிடித்துக் கொண்டு துரோணபுத்திரர்சென்றவழியினால் விரைவாகச் சென்றான்.

பன்னிரண்டாவது அத்யாயம்.

ஐ ஷீ க ப ர வ ம். (தோடர்ச்சி.)



(பீமன் அஸ்வத்தாமாவைக் கொல்லச்சென்றதும், மாதவர் அஸ்வத்தாமாவின் கேட்டநடை முதலியவற்றைக்கூறிப் பீமனைக்காக்க வேண்டுமென்று யுதிஷ்டிரருக்குச் சொல்லியதும்.)

அவமதிக்கமுடியாத அந்தப்பீமன் புறப்பட்டுப்போன பிறகு, யாதவர்களுள் உத்தமரும் செந்தாமரைமலர்போன்றகண்களையுடைய வருமான ஸ்ரீ கோவிந்தர் குந்தீபுத்திரரான யுதிஷ்டிரரைநோக்கி, 'பாண்டவரே! உம்முடைய பிராதாவான இந்தப்பீமன் புத்திரசோகத்தினால் கவரப்பட்டவனாக யுத்தத்தில் துரோணபுத்திரரைக்கொல்ல எண்ணி ஒருவனாகவே எதிர்த்துஓடுகிறான். பரதர்களுள் சிறந்தவரே! எல்லாப்பிராதாக்களையுங்காட்டிலும் உமக்குப் பீமனிடத்தில் பிரீதி உண்டு. ஆபத்தை அடைந்திருக்கிற அவனை இப்பொழுது நீர் ஏன்காப்பாற்றவில்லை. சத்துருபட்டணங்களை ஜயிப்பவரான துரோணர் அப்பொழுது புத்திரருக்கு உபதேசித்ததும் பிரம்மசிரஸ் என்று பிர

வித்திபெற்றதும் பூமியையும் எரிக்கக்கூடியதுமான அஸ்திரத்தை மஹாத்மாவும் மஹாபாக்கியசாலியும் எல்லாவில்லாளிகளுக்கும் துவ ஜமாயிருப்பவருமான ஆசார்யர் பிரீதியுள்ளவராகத் தனஞ்சயனுக்குக் கொடுத்தார். பொருமையுள்ளவரான புத்திரரும் தனிமையில் துரோணரிடம் அந்த அஸ்திரத்தையாசித்தார். பிறகு, அதிகஸந் தோஷமில்லாதமனத்துடன் கூடியவராகவே புத்திரருக்குச் சொன் னார். துராத்மாவான புத்திரருடைய சபலமானது அறியப்பட்டதாகி யது. பிறகு, எல்லாத்தர்மங்களையும்றிந்த அந்த ஆசார்யர் புத்திரரைப் பார்த்து, 'ஐயனே! யுத்தத்தில் மிக்கஆபத்தை அடைந்திருந்தாலும் நீ இந்த அஸ்திரத்தை முக்கியமாக மனிதர்களிடம் பிரயோகிக்கலா காது' என்று கட்டளையிட்டார். புருஷசிரேஷ்டரே! ஆசார்யரான துரோணர் புத்திரரைப்பார்த்து இவ்வண்ணமுரைத்து மீண்டும் அவரைநோக்கி, 'நீ ஒருபொழுதும் நல்லோர்களுடையவழியில் இரு க்கமாட்டாய்' என்று உரைத்தார். துஷ்டாத்மாவான அந்த அஸ்வத் தாமா அப்பொழுது பிதாவினுடைய அந்தவசனமானது அப்பிரிய மானது என்றறிந்து மங்களகரமான எல்லாவிஷயங்களிலும் ஆசை யற்றவராகச் சோகத்தினால் பூமியை நாற்புறத்திலும் சுற்றினார். குரு சிரேஷ்டரே! பாரதரே! பிறகு, அப்பொழுது நீர் வனத்திலிருக்கும் ஸமயத்தில் துவாரகையை அடைந்து விருஷ்ணிகளால் அதிகமாகப் பூஜிக்கப்பட்டவராக வாஸம்செய்தார். ஒருஸமயத்தில் ஸமுத்திரத் தினோரத்தில் துவாரகையின் ஸமீபத்தில் வலித்துக்கொண்டிருந்த அந்த அஸ்வத்தாமா ஒருவருமில்லாமல் தனித்திருக்கின்றஎன்னை வந் தடைந்து சிரித்துக்கொண்டிவசனிக்கலானார். 'கிருஷ்ணரே! தாசார்ஹ ரே! அளவில்லாதவிக்கிரமத்துடன் கூடினவரும் பரதவம்சஸ்தர்களுக் காசார்யருமான என்பிதா உக்கிரமான தவத்தைச்செய்து அகஸ்திய ரிடத்தினின்றுபெற்றதும் தேவர்களாலும் கந்தர்வர்களாலும் பூஜிக்கப் பட்டதுமான 'பிரம்மசிரஸ்' என்கிற அஸ்திரமானது என்னுடைய பிதாவினிடத்திற்போலவே இப்பொழுது என்னிடத்திலுமிருக்கிறது. யாதவர்களுள் உத்தமரே! என்னிடத்தினின்று அந்தத்திவ்யாஸ்திரத் தை நீரும் பெற்றுக்கொண்டு எனக்கும் யுத்தத்தில் சத்துருக்களைக் கொல்லுந்திறமைபொருந்திய சக்ரரூபமான அஸ்திரத்தைக்கொடும்' என்றுவேண்டினார். அரசரே! பரதர்களுள் சிறந்தவரே! அஞ் சலிசெய்துகொண்டு பிரயத்தினத்துடன் அஸ்திரத்தை என்னிடத்தி லிருந்து யாசிக்கின்றவரான அந்தத்ரௌணிக்குப் பிரீதியை யடைந்த நானும் பின்வருமாறு கூறினேன். 'ஒன்றுசேர்ந்திருக்கின்ற

தேவர்களும் தானவர்களும் கந்தர்வர்களும் மனிதர்களும் பதகங்களும் உரகங்களும் என்னுடையவீர்யத்தின் நூற்றில் ஓர் அம்சத்தோடும் ஒப்பாகார். இதோ வில்; இதோசக்தி; இதோ சக்கரம்; இதோ கதை. என்னிடத்தினின்று நீர்விரும்புகின்ற அஸ்திரங்களையெல்லாம் உமக்குக்கொடுக்கிறேன். யுத்தத்தில் எதை எடுப்பதற்கும் பிரயோகிப்பதற்கும் சக்தியுள்ளவராகிறீரோ அதைஎனக்குக்கொடுக்கவேண்டுமென்று உம்மால் விரும்பப்பட்ட அஸ்திரமின்றியே பெற்றுக்கொள்ளும்' என்றேன். மஹாபாக்கியமுள்ள அவர் என்னேடி பொருமைகொண்டு அழகிய நடித்துவாரத்துடன் கூடியதும் ஆயிரம்ஆர்களுள்ளதும் வஜ்ரமிழைத்த நடுவுள்ளதும் இரும்புமயமாயிருப்பதுமான சக்ரத்தை என்னிடத்தினின்று விரும்பினார். 'சக்ரத்தைப்பெற்றுக்கொள்ளும்' என்று என்னால் உரைக்கப்பட்ட அந்தத்ரௌணியானவர் உடனே விரைவாகஎழுந்து இடக்கையினால்சக்ரத்தைஎடுக்கலானார். இந்தச்சக்ரத்தை இருக்கிறஇடத்தினின்று அசைப்பதற்குக்கூடச் சக்தியுள்ளவராகவில்லை. பிறகு, இந்தச்சக்ரத்தை வலக்கையினாலும் பிடிப்பதற்கு ஆரம்பித்தார். அந்தக்கையினாலும் பிடித்தும் முழுமுயற்சியினாலும் இந்தச்சக்ரத்தை அசையச்செய்யவில்லை. பாரதரே ! பிறகு, அந்தத்துரோணபுத்திரர் முழுவலிமையாலும் இந்தச்சக்ரத்தைத் தூக்குவதற்கோ அசைப்பதற்கோ சக்தியற்றவரானபொழுது அதிகமனவருத்தமுற்றவராக முயற்சிசெய்துகளைப்படைந்து திரும்பிவிட்டார். அந்த அபிப்பிராயத்தினின்று மனந்திரும்பினவரும் புத்தியில்லாதவரும் மிக்கமனவருத்தமுற்றவருமான அஸ்வத்தாமாவை நான் அழைத்துப் (பின்வருமாறு) சொன்னேன். 'பிராம்மணரே ! தேவர்களும் மனிதர்களும் சிறந்தஸத்தியவாதியென்று பிரசித்திபெற்றிருக்கிறவனும், காண்டவத்தை வில்லாகக்கொண்டவனும், வெள்ளைக்குதிரையுள்ளவனும், சிறந்தவானரத்தைக் கொடியாகக்கொண்டவனும், ஜயசீலனும் தேவ தேவேசரும் கறுத்தகண்டத்தையுடையவரும் உமையவளுக்குப் பதியுமான ஸாக்ஷாத்சங்கரரை முற்காலத்தில் த்வந்துவயுத்தத்தில் மகிழ்வித்தவனும், பூமியில்தன்னைக்காட்டிலும் எனக்குமிக்க அன்புக்குரியவேறுமனிதனில்லாதவனும், மஹாத்மாவும், எவனுக்கு உயிரும் மற்றஎதுவும் கொடுக்கத்தகாததாக எனக்கில்லையோ அப்படிப்பட்ட நண்பனும், சிறந்தசெய்கைகளையுடையவனுமான பார்த்தனும் நீர் என்னைநோக்கிச் சொல்லியவாக்யத்தை இதற்குமுன்சொன்னதில்லை. மூடரே ! இமயமலையின் சாரலையடைந்து பன்னிரண்டுவருஷகாலம்

நிறைவேற்றத்தக்க மஹாகோரமான பிரம்மசர்யத்தை நிறைவேற்றி என்னுல்தவத்தால் அடையப்பட்டவனும் ஸனத்குமாரனுடைய அம்சமாக விருப்பவனும் தேஜஸ்வியும் பிரத்யும்னனெனப் பிரசித்திபெற்றவனும் எனக்கு ஸமமானவிரதத்தை அனுஷ்டித்தவளான ருக்மிணியிடத்தில் பிறந்தவனுமான புத்ரனுங்கூட திவ்யமானதும் யுத்தத்தில் நிகரில்லாததுமான இந்தமஹாசக்ரத்தை வேண்டவில்லை. அப்படிப்பட்ட இந்தச்சக்ரம் உம்மால் வேண்டப்பட்டது. உம்மால் சொல்லப்பட்ட இந்தச்சக்கரவிஷயமான பிரார்த்தனாவசனமானது அதிகபலமுள்ளவரான பலராமராலும் கதனாலும் ஸாம்பனாலும் ஒருபொழுதும் இதற்கு முன் உரைக்கப்பட்டதில்லை. துவாரகையில் வவிக் கின்ற மற்றவர்களாலும் மஹாரதர்களான விருஷணிகளாலும் அந்தகர்களாலும் அல்பமான இந்தவாக்கியம் முன்பு சொல்லப்பட்டதில்லை. அப்படிப்பட்ட இது உம்மால் வேண்டப்பட்டது. ரதிகர்களுள் சிறந்தவரே! ஐயா! நீர் பாரதர்களுடைய ஆசார்யபுத்திரர். எல்லாயாதவர்களாலும் நன்கு மதிக்கப்பட்டவர். சக்கரத்தினால் எவனை எதிர்த்து யுத்தம் செய்ய விரும்புகிறீர்? என்றேன். இவ்வண்ணம் என்னால் சொல்லப்பட்ட துரோணபுத்திரர் என்னைப்பார்த்து, 'மாதவரே! உமக்குப் பூஜை செய்து உம்மோடு கூடப் போர்புரியப்போகிறேன். விபுவே! நான் ஜயிக்கப்படத்தகாதவனாகக்கடவேன்' என்கிற எண்ணத்தினால் தேவர்களாலும் அஸுரர்களாலும் பூஜிக்கப்பட்ட உம்முடைய சக்ரம் என்னால் வேண்டப்பட்டது. உம்மிடத்தில் இதை ஸத்யமாகச் சொல்லுகிறேன். கேசவரே! கோவிந்தரே! அப்படிப்பட்ட நான் துர்லபமான அந்தச்சக்ரத்தை அடையாமலே திரும்பிப்போகப்போகிறேன். என்னை மங்களத்தை அடையும்படி ஆசீர்வதியும். பூமியில் ஒப்பற்ற சக்ரத்தையுடையவரும் போஜர்களுள் உத்தமருமான உம்மால் இந்தப் *பயங்கரமான சக்கரமானது தரிக்கப்பட்டிருக்கிறது. வேறு ஒருவன் இதை அடைந்திருக்கவில்லை' என்று இந்தவசனத்தை மறுமொழியாக உரைத்தார். துரோணபுத்திரர் என்னே நோக்கி இவ்வளவு மட்டிலும் உரைத்து, தேரிழுக்குந்திறமையுள்ள குதிரைகளையும் தனங்களையும் பற்பல ரத்தினங்களையும் பெற்றுக்கொண்டு உரியகாலத்தில் சென்றார். அவர் கோபமுள்ளவர்; கெட்ட எண்ணமுள்ளவர்; சபலர்; குரூரர்; பிரம்மசிரஸ் என்கிற அஸ்திரத்தையும் அறிந்திருக்கிறார். அவரிடத்தினின்று பீமனைப்பாதுகாக்கவேண்டும்' என்று கூறினார்.

பதின்முன்றாவது அத்யாயம்.

ஐஷீகபர்வம். (தோடர்ச்சி.)



(கோவிந்தர்முதலானவர்கள் பாசீரத்தீரத்தில் வியாஸநுடைய ஸம் பத்தில் உட்கார்ந்துகொண்டிருந்த அஸ்வத்தாமாவைப்பார்த்த தும், அவர் பாண்டவர்கள் அழிவதற்காகப் பிரம்மசீரஸ் என்கிற அஸ்தீரத்தைப் பிரயோகித்ததும்.)

எல்லாயாதவர்களுக்கும் ஆனந்தத்தை உண்டிபண்ணுகிறவ ரான ஸ்ரீவாஸுதேவர், குருசிரேஷ்டரான யுதிஷ்டிரரைப்பார்த்து இவ்வாறுசொல்லிவிட்டுச் சிறந்த எல்லாஆயுதங்களோடும்கூடியதும் தங்கமாலகளுள்ள காம்போஜதேசத்தில்பிறந்த சிறந்தகுதிரைகள்கட் டியதும் உதயஸூர்யனுக்கொப்பாயிருக்கின்றதும் எல்லாரத்தினங் களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளதும் உத்தமமுமர்ன ரதத்தில் ஏறினார். சைப்யம் ஸுகீவமென்கிற (இரண்டுகுதிரைகள்) வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் நுகத்தைத்தாங்கின. மேகபுஷ்பமும் வலாஹகமும் அவற்றின்பின்பக்கத்தைத் தாங்குகின்றவைகளாயின. அந்தரதத்தில் விஸ்வகர்மாவினால் செய்யப்பட்டதும் திவ்யமானதும் ரத்தினங்களா லும் தாதுக்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான கொடிமரமானது உயரத்தாக்கி நிறுத்தப்பட்டதாகக் காணப்பட்டது. அந்தக்கொடி மரத்தில் வைனதேயர் மண்டலாகாரமானகாந்தியுடனும் கிரணங்களு டனும் இருந்தார். ஸத்யஸந்தரான அந்தமாதவருடையகருடத்வஜ மானது காணப்பட்டது. பிறகு, எல்லாவில்லாளிகளுக்கும் தலைவ ரான ஹ்ருஷீகேசர் அந்தரதத்திலேறினார். ரதத்தில் வீற்றிருக்கிறவரும் சார்ங்கத்தை வில்லாகக்கொண்டவருமான தாசார்ஹருக்கு இருபுறத் திலுமிருக்கிற மஹாத்மாக்களான அவ்விருவர்களும் இந்திரனுக்கு இருபுறத்திலும் அஸ்வினீதேவர்கள் விளங்குவதுபோல் விளங்கினார் கள். தாசார்ஹர், இருவரையும் உலகத்தோரால் பூஜிக்கப்பட்ட ரதத் தில் ஏற்றிவைத்துக்கொண்டுவேகமுள்ளசிறந்தகுதிரைகளைக்கொரடா வினால் ஓட்டினார். அந்தக்குதிரைகள் பாண்டுபுத்திரர்களான யுதிஷ்டி ரார்ஜுனர்களாலும் யாதவர்களுள் உத்தமரான ஸ்ரீவாஸுதேவராலும் வீற்றிருக்கப்பட்ட உத்தமமான்ரதத்தை இழுத்துக்கொண்டு விரை வாக மேலே எழும்பின. சார்ங்கத்தை வில்லாகக்கொண்ட ஸ்ரீவாஸு தேவரை வஹிக்கின்றவைகளும் விரைவாகச் செல்லுந்தன்மையுள்ள வைகளுமான குதிரைகளுடைய பெரியசப்தமானது பறக்கின்றபக்ஷி களுடையசப்தம்போலத்தோன்றியது. பரதர்களுள் சிறந்தவரே! ஸமர்

த்தர்களான அந்தவீரர்கள் நல்லவேகமுள்ளவர்களாக ஒருக்ஷணத்தில் மஹாபாகுபலமுள்ளவனும் மகாவில்லாளியுமானபீமஸேனைத் தொடர்ந்தார்கள். மஹாரதர்கள், குரோதத்தினால்ஜ்வலிக்கின்றவனும் சத்துருவைஸம்ஹரிப்பதில் முயற்சியுள்ளவனுமான பீமஸேனை அணுகியும் அவனைத்தடுப்பதற்குச்சக்தியற்றவர்களானார்கள். தூராத்மாவும் புத்திரர்களைக்கொன்றவருமான அந்த த்ரௌணியானவர், இருப்பதாகக்கேட்டஇடமான பாகீரதிதீரத்துக்கு, காந்தியுள்ளவர்களும் திடமானவில்லையுடையவர்களான அவர்களுக்குமுன் அந்தச் சூரனான பீமன் மிக்கவேகமுள்ளகுதிரைகளால் சென்றான். அவன், ஜலஸமீபத்தில் ரிஷிகளோடுவீற்றிருப்பவரும் மஹாத்மாவும் புகமுள்ளவருமானகிருஷ்ணத்வைபாயனரையும் அவரருகில்வீற்றிருப்பவரும்குரூரமானசெய்கையையுடையவரும் நெய்யினால் நனைக்கப்பட்டவரும் குசத்தினால் செய்யப்பட்டவஸ்திரத்தை உடுத்தவரும் புழுதிபடிந்த மேனியையுடையவருமான அந்தத்ரௌணியையும் கண்டான். மிக்ககைவன்மையுள்ளவனும் குந்தீபுத்திரனுமான பீமஸேனன் பாணங்களுடன்கூடினவில்லை எடுத்துக்கொண்டு அந்த அஸ்வத்தாமாவை நோக்கி எதிர்த்தோடினான் ; 'நில், நில்' என்றும்சொன்னான். பயங்கரமானசெய்கையையுடையவனும் நன்குபிடிக்கப்பட்ட வில்லுடன் கூடினவனுமான அந்தப்பீமஸேனையும் இவனுக்குப்பின்புறத்தில் ஜனார்த்தனருடையரதத்தில் வீற்றிருக்கின்ற ப்ராதாக்களான யுதிஷ்டிரார்ஜுனர்களையும் பார்த்து த்ரோணபுத்ரர் மனத்தில் துன்பமுற்றவரானார். அச்சமயத்துக்குத்தகுந்ததாக இதனையும் எண்ணினார். மனத்தில் தைர்யமுள்ள அந்தத்ரோணபுத்திரர் திவ்யமான அந்த உத்தமாஸ்திரத்தை நினைத்தார். இடக்கையினால் சீழ்கீர்க்கையும் எடுத்தார். அந்தத்ரோணபுத்ரர் அந்த ஆபத்தையடைந்ததால் திவ்யாஸ்திரத்தை ப்ரயோகித்தார். ராஜஸ்ரேஷ்டரே ! பிரதாபசாலியான த்ரோணபுத்ரர் திவ்யாயுதங்களைத் தரித்து நிற்கின்ற அந்தச்சூரர்களைப் பொறாதவராக ரோஷத்தினால், 'பாண்டவர்களே இல்லாமல் போவதின்பொருட்டு' என்கிறசொல்லை உக்கிரமாகவெளியிட்டு இவ்வாறுசொல்லி எல்லாவுலகங்களுக்கும் அதிகமான மோகமுண்டாவதின்பொருட்டு அந்த அஸ்திரத்தை விடுத்தார். பிறகு, அந்தச்சீழ்கீர்க்கில் காலனுக்கும் அந்தகனுக்கும் யமனுக்கும் ஒப்பான நெருப்பானது மூவுலகங்களையும் எரிக்கப்போவதுபோலத் தோன்றியது.

பதினான்காவது அத்யாயம்.

ஐஷீகபர்வம். (தோடர்ச்சி.)




(அர்ஜுனன் கோவிந்தரின் கட்டளையால் அஸ்வத்தாமாவின் அஸ்திரத்துக்குப் ப்ராதிஅஸ்திரம் விட்டது.)

மிக்க புஜபலமமைந்த வாஸுதேவர் குறிப்பினாலேயே அந்தத்ரோணபுத்திரருடைய அபிப்பிராயத்தை ஆதிமுதல்அறிந்து அர்ஜுனனைப்பார்த்து, 'அர்ஜுன! அர்ஜுன! பாண்டவ! துரோணரால் உபதேசிக்கப்பட்டதும் உன்உள்ளத்தில் இருக்கின்றதுமான திவ்யாஸ்திரத்துக்கு இப்பொழுது இந்தக்காலம் வாய்த்துவிட்டது. பாரத! யுத்தத்தில் ப்ராதாக்களையும் உன்னையும் காப்பாற்றிக்கொள்வதென்பொருட்டு நீயும் அஸ்வத்தாமாவின் அஸ்திரத்தைத் தடுக்கிற சக்தியுள்ள இந்தஅஸ்திரத்தைப் ப்ரயோகம்செய்' என்று சொன்னார். பிறகு, சத்ருவீரர்களைக் கொல்பவனான பாண்டவன், கேசவர் இவ்வாறு சொல்லக்கேட்டு, அம்பையும் வில்லையுங் கையில் எடுத்துக் கொண்டு தேரினின்று விரைவாகக் கீழே இறங்கினான். பகைவரை வாட்டுபவனான அர்ஜுனன் முதலில் ஆசார்யபுத்ரருக்கும் பிறகு தனக்கும் எல்லாப்ராதாக்களுக்கும்க்ஷேமமுண்டாகவேண்டிமென்று உரைத்துத் தேவதைகளுக்கும் எல்லா ஆசார்யர்களுக்கும் நமஸ்காரம்செய்து அஸ்திரம் அஸ்திரத்தாலே தணியவேண்டிமென்று மங்களத்தைத் தியானம்செய்து பிரயோகித்தான். பிறகு, காண்டவத்தை வில்லாகக்கொண்ட அர்ஜுனனால் விரைவாக விடப்பட்ட அந்த அஸ்திரமானது மகாஜ்வாலையுடன் யுகாந்தகாலத்து நெருப்புக்கொப்பாக ஜ்வலித்தது. அவ்வாறே, தீக்ஷணமான தேஜஸுள்ளத்ரோணபுத்திரருடைய அந்த அஸ்திரமும் மிக்கஜ்வாலையுள்ளதும் தேஜோமண்டலத்தால் சூழப்பட்டதுமாக நன்கு ஜ்வலித்தது. ஆயிரம் ஆயிரமாக அனேக இடிகளும் விழுந்தன. எரிநகூத்திரங்களும் விழுந்தன. எல்லாப்பிராணிகளுக்கும் அதிகமான பயம் உண்டாயிற்று. ஆகாயம் சப்தத்துடன்கூடியதும் மிக்க ஜ்வாலாஸமூகங்களால் நிரம்பியதுமாயிற்று. மலைகளுடனும் காடுகளுடனும் மரங்களுடனும் கூடின பூமிமுழுவதும் நடுங்கியது. பிறகு, அவ்விருவரும் அஸ்திரதேஜவினால் உலகங்களைப் பயமடையச் செய்துகொண்டு நின்றார்கள். அப்பொழுது அந்தஇடத்தில் நாபதரும்ஸர்வதர்மஸ்வரூபியும் பரதர்களுக்குப்பிதாமஹருமான வியாஸருமாகிய இந்திரன்

மஹரிஷிகளும் ஒன்றுசேர்ந்து, வீரர்களான அஸ்வத்தாமா தனஞ்சயன் இருவரையும் தணிப்பதற்காகத் தரிசனம்கொடுத்தார்கள். எல்லாத் தர்மங்களையுமறிந்தவர்களும் எல்லாப்பிராணிகளுக்கும் ஹிதத்தைச் செய்வதில்விருப்பமுள்ளவர்களுமான அந்த இரண்டுமஹரிஷிகளும் உத்தமதேஜஸோடுகூடியவர்களாகி ஜ்வலிக்கிற அந்த இரண்டு அஸ்திரங்களுடைய மத்தியில் நின்றார்கள். அவமதிக்கத்தகாதவர்களும் கீர்த்தியுள்ளவர்களும் ரிஷிகளுள் சிறந்தவர்களுமான அவ்விருவரும் அந்த இடத்தில் அந்த அஸ்திரங்களுடைய நடுவை அடைந்து ஜ்வலிக்கின்ற இரண்டுநெருப்புக்கள்போல நின்றார்கள். பிராணிகளால் அவமதிக்கத்தகாதவர்களும் தேவர்களாலும் தானவர்களாலும் நன்கு மதிக்கப்பட்டவர்களுமான அவ்விருவரும் உலகங்களுக்கு ஹிதத்தைச் செய்யவேண்டுமென்கிற எண்ணத்தினால் அஸ்திரதேஜஸைத் தணிப்பதற்காக நின்றார்கள். ரிஷிகள், மஹாஸ்திரங்களை அறிந்தவர்களும் முன்னிருந்தவர்களும் காலம்சென்றவர்களுமான மஹாரதர்களால் எவ்விதத்தினாலும் இந்த அஸ்திரமானது மனிதர்களிடம் பிரயோகிக்கப்படவில்லை. வீரர்களே! இதென்ன ஸாஹஸம்? மிக்கநாசத்தை உண்டிபண்ணிவிட்டீர்கள்' என்று கூறினர்.

பதினேந்தாவது அத்யாயம்.

ஐ ஷீ க பர் வ ம். (தோடர்ச்சி.)



(அர்ஜுனன் வியாஸநாரதர்களுடைய விருப்பப்படி தான்விட்ட அஸ்திரத்தைத்திருப்பியதும், மாதவர், உத்தராகர்ப்பத்தில் ஐஷீகாஸ்திரத்தைப்போட்டாலும் மரித்தசீசுவைத் தாம் பிழைப்பிப்பதாகப் பிரதிஜ்ஞைசெய்ததும், அஸ்திரத்தைத்திருப்படியலாத அஸ்வத்தாமா வியாஸரையும் மாதவரையும் அநாதரணைசெய்து அதனைக் கர்ப்பங்களில் விட்டதும்.)

காண்டவத்தை வில்லாகக்கொண்டவனும் மஹாரதனுமான தனஞ்சயன், அக்னிக்குச்சமமானதேஜஸுள்ள அந்த ரிஷிசிரேஷ்டர்களைக்கண்டவுடனே, ஸமயத்துக்குத்தக்கதைஆலோசித்து விரைவுள்ளவனாகந் திவ்யமான பாணத்தைத்திருப்பியழைத்தான். சிறந்தவனான அர்ஜுனன் அப்பொழுது அஞ்சலிசெய்துகொண்டு அந்த ரிஷிகளைப்பார்த்து, அஸ்திரம் அஸ்திரத்தினால் தணிக்கப்படலாமென்று என்னால் அஸ்திரம் பிரயோகிக்கப்பட்டது. இந்த உத்தமமான அஸ்

திரமானது உபஸம்ஹாரம் செய்யப்படுமாயிடுமா கில் பாவத்தொழிலுள்ள துரோணபுத்திரர் எங்களனைவரையும் அஸ்திரதேஜவினால் மிச்ச யின்றிக்கொளுத்துவரென்பது நிச்சயம். இச்சமயத்தில் எங்களுக்கும் உலகங்களுக்கும் எல்லாவிதத்தினாலும் நன்மையைத்தேவர்களுக்கு ஸமானர்களானநீங்கள் நன்கு ஆலோசிப்பீர்களாக' என்கிறவசனத்தை உரைத்தான். தனஞ்சயன் இவ்வாறுசொல்லி மறுபடியும் அஸ்திரத்தை உபஸம்ஹாரம்செய்தான். யுத்தத்தில்அதனுடையஸம்ஹார மானது தேவர்களாலும் செய்யமுடியாதது. யுத்தத்தில்பிரயோகிக்கப் பட்டஅந்த உத்தமாஸ்திரத்தைத்திருப்பியழைத்தலில் பாண்டவனைத் தவிர மற்றவன் ஸாக்ஷாத் இந்திரனாகஇருந்தாலும் வல்லமையுள்ள வனாகான். பிரம்மதேஜவினின்று உண்டானதும் பரிபக்வமில்லாத புத்தியையுடையவனால் பிரயோகிக்கப்பட்டிருப்பதுமான அந்த அஸ்திரமானது பிரம்மசர்யவிரதமில்லாவிடில் திருப்பியழைத்தற்கு இயலாததன்றோ? பிரம்மசர்யவிரதத்தைஅனுஷ்டியாத எந்த மனிதன் பிரயோகித்து மீண்டும் உபஸம்ஹாரம்செய்கிறானோ மித்திரபந்துவர்க்கங்களுடன்கூடின அவனுடையதலையை அந்தஅஸ்திரமானது அறுக்கிறது. அர்ஜுனன் பிரம்மசாரியும் விரதமுடையவனும் அடைய முடியாத அந்த அஸ்திரத்தை அடைந்தவனுமாயிருந்தும் அதிக வியஸனத்தினால்பீடிக்கப்பட்டகாலத்திலும்பிரயோகிக்கவில்லை. பாண்டவனான அவன் ஸத்யத்தையும் விரதத்தையும்தரித்தவன் ; சூரன் ; பிரம்மசாரி; ஆசார்யருக்குவசப்பட்டவன். அதனால், அவன் மறுபடியும் அஸ்திரத்தை உபஸம்ஹாரம்செய்தான்.பிறகு, அந்தத்துரோண புத்திரரும் மத்தியில் நிற்கின்ற அந்தரிஷிகளிருவரையும் நன்கு பார்த்து மறுபடியும் வல்லமையினால் கோரமான அஸ்திரத்தைத் திருப்பியழைக்கச் சக்தியுள்ளவராகவில்லை. அரசரே ! யுத்தத்தில் சிறந்தஅஸ்திரத்தைத் திருப்பியழைக்கஇயலாதவரான துரோணபுத்திரர் மனத்தில் தளர்ச்சியுற்றுவிடாஸமகரிஷியைப்பார்த்து, 'ரிஷியே! மிக்கதுன்பத்தினால் பீடிக்கப்பட்டவனும் உயிரைக்காக்கவிரும்பின வனுமான என்னால் இந்தஅஸ்திரமானது பீமஸேனனிடத்திலிருந்து உண்டானபயத்தினால் பிரயோகிக்கப்பட்டது. பகவானே ! துர்யோ தனைக்கொல்ல எண்ணங்கொண்டவனும் பொய்யொழுக்கமுள்ள வனுமான இந்தப்பீமஸேனனால் யுத்தத்தல் அதர்மமும் செய்யப்பட்டது. பிராம்மணரே ! அதனால் கோபங்கொண்ட என்னால் இந்த அஸ்திரம் விடப்பட்டது. மீண்டும் அதனைத்திருப்பியழைத்தற்கு நான் இந்தச்சமயத்தில் சக்தியற்றவனாயிருக்கிறேன். முனிவரே !

அக்னியினுடைய தேஜஸை அபிமந்த்ரணம்செய்து பாண்டவர்களுடைய விநாசத்தின்பொருட்டு நெருங்கமுடியாத இந்தத்திவ்யாஸ்திரமானது என்னால் பிரயோகிக்கப்பட்டதன்றோ? பாண்டவர்களுடைய விநாசத்துக்காகவே ஸங்கல்பித்துப் பிரயோகிக்கப்பட்ட அப்படிப்பட்ட இந்தஅஸ்திரமானது இப்பொழுது பாண்டிபுத்ரர்களனைவரையும் உயிர்வாழ்க்கையினின்று நழுவச்செய்யப்போகின்றது. ப்ராம்மணரே! கோபத்துக்குவசப்பட்ட மனத்தினால் பாண்டவர்களுடையநாசத்தை விரும்பி யுத்தத்தில் அஸ்திரத்தைப் பிரயோகிக்கின்றஎன்னால் இந்தப்பாபம் செய்யப்பட்டது' என்றுகூறினார்.

வியாஸர், 'அப்பா! கற்றறிந்தவனும் சூந்தியின் புதல்வனுமான தனஞ்சயன் பிரம்மசிரஸ்கின்ற அஸ்திரத்தை தனக்கு ஹிம்ஸையில்லாமையைக் குறித்துப் பிரயோகித்தானேயல்லாமல் யுத்தத்தில் உன்மீது கோபத்தால் பிரயோகிக்கவில்லை. யுத்தத்தில் உன்னுடைய அஸ்திரத்தை அஸ்திரத்தினாலே தணிக்க எண்ணங்கொண்டவனான அர்ஜுனனால் இந்தஅஸ்திரம் பிரயோகிக்கப்பட்டது. மீண்டும் உபஸம்ஹாரமும்செய்யப்பட்டது. மிக்கபுஜபலமுள்ள தனஞ்சயன் உன் பிதாவின் உபதேசத்தினால் இந்தப் பிரம்மாஸ்திரத்தைப் பெற்றும் கூடித்திரியதர்மத்தினின்று அசையவில்லை. இப்படிப்பட்டதையுள்ளவனும் ஸாதுவும் எல்லா அஸ்திரங்களையும் அறிந்தவனும் பிராதாக்களுடனும் பந்துக்களுடனும் கூடியவனும் ஸத்புருஷனுமான இந்த அர்ஜுனனுடையவதத்தைநீஎன்செய்யவிரும்புகிறாய்? எந்தஇடத்தில் பிரம்மசிரஸ்கின்ற அஸ்திரமானது உத்தமாஸ்திரத்தால் நாசம்பண்ணப்படுகிறதோ அந்தத்தேசத்தில் மேகமானது பன்னிரண்டிவருஷகாலம் மழைபெய்யாது. இதனைஉத்தேசித்து மிக்க தோள்வலியமைந்த பாண்டவன் சக்தியுள்ளவரையிருந்தும் பிரஜைகளுக்கு நன்மைசெய்யும் விருப்பத்தினாலே அந்தஅஸ்திரத்தை நாசம்செய்யவில்லை. மஹாபாகுபலமுள்ளவனே! பாண்டவர்களும் நீயும் ராஜ்யமும் நமக்கு எப்பொழுதும் ரக்ஷிக்கத்தக்கவர்களே. ஆதலால், நீ இந்தத்திவ்யாஸ்திரத்தை உபஸம்ஹாரம்செய். உன்னுடையகோபமானது நாசமடையட்டும். பார்த்தர்கள் விபத்துநீங்கினவர்களாகட்டும். ராஜரிஷியான பாண்டவன் அதர்மத்தினால் வெல்வதற்குவிரும்பவில்லை. உன்தலையிலிருக்கிறமணியை இப்பொழுது கொடுத்துவிடு. இதைப்பெற்றுக் கொண்டு பாண்டவர்கள் உனக்கு உயிரைத் திருப்பிக் கொடுப்பார்கள்' என்றுசொன்னார். அப்பவத்தாமா, 'பாண்டவர்களால் அடையப்பட்டிருக்கும் ரத்னங்களையும் கௌரவர்களால் அடையப்பட்டிருக்கும்

வேறுரத்தினங்களையும்விட என்னுடைய இந்தமணியானது இவ்வுலகில் மேன்மைபெற்றிருக்கின்றது. எந்தமணியைத்தரிப்பவனுக்குச் சஸ்திரங்களாலும் வியாதிகளாலும் பசியினாலும் உண்டாகும்பயம் இல்லையோ, தேவர்களிடத்தினின்றாவது அஸுரர்களிடத்தினின்றாவது நாகர்களிடத்தினின்றாவது எவ்விதத்தினாலும் பயம்இல்லையோ ராக்ஷஸகணங்களிடத்தினின்றும் உண்டாகக்கூடியபயமும் அவ்வாறே திருடர் பயமும்இல்லையோ அப்படிப்பட்டவீர்யமுள்ள இந்தமணியானது எவ்விதத்தினாலும் என்னால் இழக்கத்தக்கதன்று. பகவானான தேவரீர் என்னைநோக்கிச் சொல்லுகிறதை நான் உடனே செய்வேன். இதோ மணி ; இதோ நான். இஷ்டிகையோ பாண்டுபுத்திரர்களுடைய கர்ப்பங்களிலும் அவ்வாறே உத்தரையினுடைய கர்ப்பத்திலும் விழப்போகிறது' என்றுமொழிந்தார். அந்தச்சமயத்தில் மிக்கமனவருத்தமுள்ளவரான வியாஸர் துரோணபுத்திரரைப்பார்த்து, 'இவ்வாறு செய். வேறுவிஷயத்தில் எவ்விதத்தினாலும் புத்திசெலுத்தாதே. பாண்டவர்களுடைய கர்ப்பங்களில் இந்தஅஸ்திரத்தை விட்டுவிட்டு ஒழிவடைவாயாக' என்றுகூறினார். பாண்டவர்களுக்கு நன்மையைச் செய்வதில் முயற்சியுள்ளவரான ஹ்ருஷீகேசர், 'இனிமேல்உண்டாகப்போகின்ற ஒருகர்ப்பத்தைத்தவிரப் பாண்டவர்களுடைய மற்றக்கர்ப்பங்களில் அஸ்திரம் போடப்படலாம். நான் இந்தப்பாண்டவர்களுக்குப் பிண்டதானங்களைச் செய்கின்றவனும் கீர்த்தியை விருத்திபண்ணுகின்றவனும் ராஜரிஷியும் பரிசுத்தமானகார்யங்களைச் செய்வனும் அனேகயாகங்களால் தேவர்களைப்பூஜைசெய்வனமான இந்தப்புத்திரனைக்கொடுக்கிறேன். இவ்வண்ணம்செய்வீர். எவ்விதத்தினாலும் உம்முடையபுத்தியானது வேறாகச்செய்யத்தக்கதன்று' * என்றார்.

இவ்வாறு சொல்லுகின்றவரும் எல்லா ஸாத்வதர்களுள்ளும் உத்தமருமான கோவிந்தரைப்பார்த்துத் துரோணபுத்திரர் அதிக குரோதமுள்ளவராக இவ்விதமாக மறுமொழிகூறலானார். 'கேசவரே! நீர் பக்ஷபாதத்தினால் இப்படிச்சொல்வது ஆகாது. புண்டரீகாக்ஷரே! உம்முடையவசனத்தினால் என்னுடையவாக்கியமானது மாறாக ஏற்பட்டுவிட்டது. கிருஷ்ண! எதை நீர் காப்பாற்றவிரும்புகிறீரோ அந்தவிராடபுத்திரியானஉத்தரையினுடைய கர்ப்பத்தில் என்னால்பிரயோகிக்கப்பட்ட இந்தஅஸ்திரமானது விழப்போகிறது' என்றார். வாஸுதேவர், 'உத்தமாஸ்திரத்தினுடைய வீழ்ச்சியானது ஸபலமாக இப்பொழுது ஆகப்போகிறது. இஷ்டிகையைப்பிரயோகம் செய்வீர்.

* அதிகபாடத்தில் அரைஸ்லேர்கம் விடப்பட்டது.

அபிமன்யுவினுடைய கர்ப்பத்திலிருக்கிற சிசுவானது மரிக்கட்டும். மரித்துப்பிறந்த இந்தச்சிசுவை நான் உயிருள்ளதாகக் செய்வேன். மரித்துப்பிறந்த அந்தச்சிசுவோ தீர்க்கமான ஆயுளை அடையப் போகிறது' என்றார். இவ்வாறு கூறக்கேட்ட துரோணபுத்திரர் புன்சிரிப்புடன் வாஸுதேவரைப் பார்த்து, 'கோவிந்தரே! அஸ்திரத்தினால் எரிக்கப்பட்ட கர்ப்பத்தை நீர் பிழைக்கச் செய்வதானால் அவ்வாறே செய்யும்' என மறுமொழி கூறினார். பிறகு, துரோண புத்திரர் யுத்தத்தில் எடுக்கப்பட்ட உத்தமமான அஸ்திரத்தை வியாஸரை அநாதரம் செய்து கர்ப்பங்களில் விட்டுவிட்டார்.

பதினாறாவது அத்யாயம்.

ஐ ஷீ க பர் வ ம். (தோடர்ச்சி.)



(கோவிந்தர் தம்சொல்லையீறி அஸ்திரத்தைப் பிரயோகித்த அஸ்வத்தாமாவைச் சபித்ததும், வியாஸர் அதை அது மோதித்ததும், பீமன் அஸ்வத்தாமாவின் தலையீ லிருந்த மணியை த்ரோளபதிகீதுக் கோடுத்ததும், அவள் விருப்பப்படி அதனை யுதிஷ்டிரர் தலையீலணிந்ததும்.)

வாஸுதேவர், பாவத்தொழிலுள்ளவரான அஸ்வத்தாமா வினால் அந்தஅஸ்திரமானது (உத்தரையின் கர்ப்பத்தில்) இழுத்து விடப்பட்டதென்பதை அறிந்து ஸந்தோஷத்துடன் அப்பொழுது த்ரோளணியைப் பார்த்து இந்தவாக்கியத்தை உரைக்கலானார். 'உபப் லாவ்ய நகரத்திலிருப்பவனும் காண்டீவத்தை வில்லாகக்கொண்ட அர்ஜுனனுடைய மருகியும் விராடனுடைய புத்ரியுமான உத்தரையைப்பார்த்து முற்காலத்தில் ஸத்யவாதியான பிராம்மணர், 'கௌர வர்களனைவரும் கூடிணித்தபிறகு, உனக்குப் புத்திரன் உண்டாகப் போகிறான். இதனால், கர்ப்பத்திலிருக்கிற இந்தச்சிசுவுக்குப் *பரி கூதித் என்கிற பெயர் உண்டாகப்போகிறது' என்றுகூறினார். அந்த ஸாதுவினுடைய அப்படிப்பட்ட இந்த வசனமானது ஸத்யமாகப் போகிறது. மீண்டும், இவர்களுடைய வம்சத்தை உண்டுபண்ணுகிற பரிகூதித் என்கிற புத்திரன் உண்டாகப்போகிறான். உம்மையோ கற்றறிந்தவர்களனைவரும் இழிவான மனிதரென்றும் பாவி என்றும் அடிக்கடி பாவத்தொழிலைச் செய்வரென்றும் குழந்தை

களுடைய உயிரைப்போக்குகிறவரென்றும் கருதுகிறார்கள். ஆதலால், நீர் இந்தப்பாவச்செய்கையினுடைய பலனை அடைவீராக. மூவாயிரம் வருஷகாலம் இந்தப்பூமியில் ஸஞ்சரிக்கப்போகிறீர். நீர் ஜரிடத்திலும் ஒருகாலும் ஒருவரோடும் ஒருவித ஸல்லாபத்தையும் அடையாதவராகவும் ஸஹாயமற்றவராகவும் ஜனங்களில்லாத தேசங்களில் ஸஞ்சரிக்கப்போகிறீர். அல்பரே! உமக்கு ஜனங்களுடையமத்தியில் வாஸம்ஏற்படாது. பாவத்தில் புத்தியுள்ளவரே! நீர் சீழினாலும் ரத்தத்தினாலும் தூர்நாற்றமுள்ளவராகவும் பிரவேசிக்க முடியாத அரண்யத்தை இருப்பிடமாகக்கொண்டவராகவும் இருந்துகொண்டு ஒருவராக நெடுங்காலம் பூமியில் ஸஞ்சரிக்கப்போகிறீர். குரான பரிக்கித்தோ நீண்ட ஆயுளை அடைந்து சிறந்த விரதத்தையும்கைக்கொண்டு சரத்வானுடைய குமாரரான கிருபரிடத்தினின்று எல்லா அஸ்திரங்களையும் அடையப்போகிறான். தர்மாத்மாவான பரிக்கித்தானவன் உத்தமாஸ்திரங்களை அறிந்து க்ஷத்திரியதர்மத்திற்குரிய விரதத்தில் நிலைபெற்று அறுபது வருஷகாலம் பூமியைப் பரிபாலனம் செய்யப்போகிறான். மிக்ககெட்டபுத்தியுள்ளவரே! இதற்குமேல் மிக்க புஜபலமுள்ள பரிக்கித்தன்கிற அரசன் நீர் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே குருராஜனாகப்போகிறான். நராதமரே! சஸ்திராக்கனிதேஜவினால் எரிக்கப்பட்டிருக்கிற அவனை நான் பிழைப்பு மூட்டப்போகிறேன். என்னுடைய தவம் ஸத்யம் இவற்றின் வீரியத்தைப்பாரும்' என்றார். வியாஸர், 'எம்மை அனாதரித்து நீ பயங்கரமான கார்யம் செய்தமையாலும் பிராம்மணனாக இருந்தும் அநியாயத்தில் நிலைபெற்ற உனக்கு இந்தச்செய்கை ஏற்பட்டமையாலும் தேவகீநந்தனர் சொல்லிய உத்தமமான வசனமானது உனக்கு உலகம் உள்ளவரையில் ஸம்பவிக்கப்போகிறது. அல்பமான செய்கையுள்ளவனே! போ' என்று சொன்னார். அஸ்வத்தாமா, 'பிராம்மணரே! இவ்வுலகிலுள்ள மனிதர்களுள் (நானும் ஒருவனாக) உம்மோடுகூடவே இருப்பேன். தேவரீரும் ஸத்யவாக்குள்ளவராகலாம். இந்தப் புருஷோத்தமரும் ஸத்யவாக்குள்ளவராகட்டும்' என்றார். பிறகு, துரோணபுத்திரர் மஹாத்மாக்களான பாண்டவர்களுக்கு மணியைக்கொடுத்துவிட்டு மனவருத்தமடைந்து அவர்கள் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே கானகம் சென்றார். பாண்டவர்களும் கேசவரோடுகூடியவர்களாக, வியாஸர் நாரதர் பர்வதர் என்னும் அந்தரிஷிகளை அபிவாதனம் செய்து துரோணபுத்திரருடைய உடன்பிறந்ததான மணியை எடுத்துக்கொண்டு

பிராயோபவேசத்துடனிருப்பவரும் மனஉறுதியையுடையவருமான திரௌபதியைநோக்கி விரைவுடன் ஓடினார்கள். பிறகு, புருஷசிரேஷ்டர்களான அந்தப்பாண்டவர்கள் வாஸுதேவரோடுகூடக் காற்றுப் போன்றவேகமுள்ள நல்லகுதிரைகளால் மீண்டுமே பாசறையைநோக்கிச் சென்றார்கள். அதிகமனவருத்தமுற்றவர்களான மஹாரதர்கள் விரைபவர்களாக ரதங்களினின்று இறங்கி அஸ்வத்தாமாவென்ற தனால் ஸந்தோஷமுள்ளவரும் துயரப்படுகிறவருமான திரௌபதியைக் கண்டார்கள். அவர்கள் கேசவருடன்கூடியவர்களாக, ஆனந்தத்தை இழந்தவரும் துக்கத்தையும் சோகத்தையுமுடையவருமான அந்தத்திரௌபதியை அணுகி நாற்புறங்களிலும் சூழ்ந்துநின்றார்கள்.

பிறகு, அரசரால் அனுமதிக்கொடுக்கப்பட்ட மஹாபலசாலியான பீமஸேனன், அந்தத் துவ்யரத்தினத்தைக்கொடித்து இந்தவசனத்தையும் உரைக்கலானான். 'கல்யாணி! இந்தமணி உனக்காகக் கொண்டு வரப்பட்டது. உன்னுடைய புத்திரர்களைக் கொன்றவன் ஜயிக்கப்பட்டான். எழுந்திரு. சோகத்தைவிலக்கி, ஷுத்திரிய தர்மத்தை நினைத்துக்கொள். கறுத்தகண்களையுடையவளே! பயந்தவளே! ஸமாதானத்தின்பொருட்டு வாஸுதேவர் புறப்பட்ட தருணத்தில் மதுஸூதனரான அவரிடத்தில், 'கோவிந்தரே! அரசர் ஸமாதானத்தை விரும்புவராகில் எனக்குப்பர்த்தாக்களும் இல்லை; புத்திரர்களும் இல்லை; ப்ராதாக்களும் இல்லை; நீரும் இல்லை' என்னும் வாக்கியங்களை நீ சொன்னாய். புருஷோத்தமரைப் பார்த்து நீ சொல்லியவைகளும் ஷுத்திரிய தர்மங்களுக்கு அனுகூலமாயிருப்பவைகளுமான அந்த வாக்கியங்களை நீ நினைத்துப்பார்க்கவேண்டும். ராஜ்யத்துக்கு விரோதியும் பாவியுமான துர்யோதனன் கொல்லப்பட்டான். துடிக்கின்ற துச்சாஸனனுடைய ரக்தமும் என்னால் பானம்பண்ணப்பட்டது. பகையினுடையகடன் தீர்ந்துவிட்டது. சொல்ல எண்ணங்கொண்டவர்களுடைய நிந்தைக்கு நாம் பாத்திரமாக வில்லை. துரோணபுத்திரன் ஜயிக்கப்பட்டுப் பிராம்மணயத்தினாலும் கௌரவத்தினாலும் விடப்பட்டான். தேவீ! இவனுடையகீர்த்தி விழுந்துவிட்டது. சரீரம்மாத்திரம் மிகுக்கப்பட்டது; மணியையிழக்கும்படியும் செய்யப்பட்டான்; பூமியில் ஆயுதத்தைப்போடும்படியும் செய்யப்பட்டான்' என்றுகூறினான். திரௌபதி, 'கடனில்லாமையைமாத்திரம் அடைந்தேன். குருபுத்திரர் எனக்குக் குரு. தோஷமற்ற அவர் இந்த மணியை முடியில் வைத்துக்கொள்வதற்குத் தகுந்தவர்' என்றான். பிறகு, அரசர் அந்தமணியை வாங்கி திரௌபதியினுடைய வசனத்தி

னாலும் குருஅனுபவித்துவந்ததென்பதனாலும் அப்பொழுது முடியிலேயே வைத்துக்கொண்டார். பிறகு, பிரபுவான அந்தஅரசர் திவ்யமான உத்தமரத்தினத்தைத் தலையில் தரித்துக்கொண்டு சந்திரனுடன்கூடினமலைபோல் அப்பொழுது விளங்கினார். பிறகு, புத்திரசோகத்தால் பீடிக்கப்பட்டவரும் மனவுறுதியுள்ளவருமான த்ரௌபதியானவள் எழுந்திருந்தாள். மிக்கபுஜபலமுள்ள தர்மராஜரும் மாதவரைப் (பின்வருமாறு) வினவினார்.

பதினேழாவது அத்யாயம்.

ஐ ஷீ க ப ர வ ம். (தோடர்ச்சி.)



(தர்மபுத்ரர் ஒருவரான அஸ்வத்தாமா பலரைக்கொல்ல வல்லவரானதைப்பற்றி மாதவரைக்கேட்க, அவர் சிவனருளே காரணமென்றுசொல்லி அவர்மஹிமையையும் கூறியது.)

தூங்கிக்கொண்டிருக்கும்பொழுது அந்தமுன்றுரதிகர்களாலே எல்லாப்போர்வீரர்களும் கொல்லப்பட்ட விஷயத்தில், யுதிஷ்டிரராஜர் துக்கித்துக்கொண்டு வாஸுதேவரைப்பார்த்து, 'கோவிந்தரே! பாவியும் அல்பரும் வஞ்சகபுத்தியுள்ளவருமான த்ரோணபுத்திரரால் மகாரதர்களான என்னுடையபுத்திரர்களெல்லாரும் எவ்வாறு கொல்லப்பட்டார்கள்? அவ்வாறே, அஸ்திரங்களில் தேர்ச்சியுள்ளவர்களும் விக்கிரமசாலிகளும் யுத்தங்களில் ஓடாதவர்களுமான துருபதனுடையகுமாரர்களும் த்ரோணபுத்திரரால் எவ்வாறு கொல்லப்பட்டார்கள்? சிறந்தவில்லாளியான த்ரோணர் யுத்தத்தில் எவனுக்கு முகங்கொடுக்க (==எதிர்க்க) இல்லையோ ரதிகர்களுள் சிறந்த அந்தத்ருஷ்டத்யும்னனே அந்தத்ரோணபுத்திரர் எவ்வாறு கொன்றார்? புருஷர்களுள் சிறந்தவரே! குருபுத்திரர் ஒருவராயிருந்துகொண்டு யுத்தத்தில் நம்மைச்சேர்ந்தவர்களையெல்லாம் கொன்றாகையால் அவ்விதத் திறமையுள்ள என்ன செய்கை அவரால் செய்யப்பட்டது?' என்று வினவினார். ஸ்ரீபகவான் சொல்லுகிறார்.

'அந்த அஸ்வத்தாமா தேவதேவர்களின் ஈஸ்வரனுக்கும் ஈஸ்வரரும் குறைவற்றவருமான மஹாதேவரைச்சரணமடைந்தார்; இது நிச்சயம். அதனால், துரௌணியானவ் ஒருவராயிருந்துகொண்டு அனேகர்களைக்கொன்றார். மஹாதேவர் பிரஸன்னராவாராகில் மரணமில்லாமையையும் அளிப்பார். இந்திரனையும் நாசம் செய்யத்தக்க வீரயத்தையும் அவர் அளிப்பார். பரதர்களுள் சிறந்தவரே! நான் உள்ளபடி மஹாதேவ

ரை அறிகிறேன். புராதனமாகவும் பற்பலவிதமாகவுமுள்ள இவருடைய செய்கைகளையும் அறிகிறேன். பாரதரே ! இவர்பூதங்களுக்கு ஆதியாகவும் மத்தியமாகவும் அந்தமாகவுமிருக்கிறாரன்றோ? இவ்வுலகமனைத்தும் இவருடைய செய்கையினாலேயே நடைபெற்றுவருகிறது. பிரபுவான பிதாமஹர் இவ்வண்ணம் பூதங்களை ஸ்ருஷ்டிக்க எண்ணங்கொண்டு முதலில் இவரைப்பார்த்து, 'காலவிளம்பமின்றிப் பூதங்களை ஸ்ருஷ்டிசெய்' என்று சொன்னார். அப்பொழுது தீர்க்கதர்சியும் மிக்க தவமுள்ளவரும்பசுமையான தலைமயிரையுடையவருமான பிரபுவானவர், 'அவ்வாறே ஆகட்டும்' என்று சொல்லிவிட்டு ஜலத்தில் மூழ்கிக் கொண்டு நெடுங்காலம் தவம்புரிந்தார். பிறகு, பிதாமஹர் நெடுங்காலம் இவரை எதிர்பார்த்து ஸர்வபூதங்களையும் ஸ்ருஷ்டிக்கின்றவரான வேறு ஒருவரை மனத்தினால் உண்டுபண்ணினார். அவர் ஜலத்தில் தூங்கிக் கொண்டிருக்கிற பிராதாவான கிரிசரைப்பார்த்து, 'எனக்கு முந்திப் பிறந்தவன் வேறு ஒருவன் இல்லாமலிருந்தால் நான் பிரஜைகளை உண்டு பண்ணுகிறேன்' என்று சொன்னார். பிதாவான பிதாமஹர் அவரைப்பார்த்து 'உன்னைக்காட்டிலும் வேறு ஓர் ஆண்பிள்ளை மூத்தவனில்லை. இந்த ஸ்தானு ஜலத்தில் முழுகிவிட்டான். மனவமைதியுடன் கூடியவனாகப் பிரஜைகளை ஸ்ருஷ்டிசெய்வாயாக' என்றார். எந்தப் பூதங்களால் நான்குவகையான இந்தப்பிராணிக்கூட்டமனைத்தையும் படைத்தாரோ அந்த ஏழுபூதங்களைத் தக்ஷப்பிரஜாபதியானவர் விரைவாக ஸ்ருஷ்டித்தார். அரசரே ! அந்தப் பிரஜைகளைத்தும் ஸ்ருஷ்டிக்கப்பட்டமாத் திரத்திலேயே பசியுள்ளவைகளாகி ஸ்ருஷ்டிகர்த்தரான தக்ஷரைப்பகிக்க எண்ணங்கொண்டு அப்பொழுது விரைவாக ஓடின. பகிக்கப்படுகின்ற அந்தத்தக்ஷர் பாதுகாவலை விரும்பினவராக, 'பகவானான தேவரீர் இந்தப்பிரஜைகளிடமிருந்து என்னைக்காப்பாற்ற வேண்டும். இந்தப்பிரஜைகளுக்கு ஜீவனம் ஏற்படுத்த வேண்டும்' என்று பிதாமஹருக்கருகில் ஓடிவந்தார். பிறகு, அந்தப்பிரஜைகளுக்கு அன்னத்தையும் ஓஷதிகளையும் ஸ்தாவரங்களையும் ஜங்கமங்களையும் மிக்கவலிமை யுள்ள பிராணிகளுக்கு வலிமை குறைந்த பிராணிகளையும் கொடுத்தார். உணவமைக்கப்பெற்ற அந்தப்பிரஜைகளோமகிழ்ச்சி அடைந்து வந்தபடிசென்றன. வேந்தரே ! பிறகு, பிரஜைகள் தம் ஜாதி களில் பிரீதியுள்ளவைகளாக விருத்தி அடைந்தன. பிராணிக்கூட்டம் விருத்தி அடைந்து தேவாஸுரர்களும் ஸ்ருஷ்டிக்கப்பட்டிருக்கவே, அப்பொழுது, மூத்தவரான அந்த ஸ்தானுவானவர் ஜலத்தினின்று எழுந்திருந்தார் ; இந்தப்பிரஜைகளையும் கண்டார். ஸ்ருஷ்டி

டிக்கப்பட்டவைகளும் தம்தேஜவினால் விருத்திஅடைந்திருப்பவை
களுமான பற்பலரூபமுள்ளபிரஜைகளைக்கண்டு அதிககோபங்கொண்
டார். தம்முடையலிங்கத்தையும் பூமியில்விழும்படிசெய்தார். அவ்
வாறு வீழ்த்தப்பட்ட அந்தலிங்கமானது பூமியில் அப்படியே நேரில்
நின்றது. அழிவற்றவரான பிரம்மதேவர் நல்லவசனங்களால் போகத்
தைத்தணிக்கின்றவராக அந்தஸ்தாணுவைப்பார்த்து, 'சர்வரே! ஜலத்
தில் நெடுங்காலமாக இருந்த உம்மால் என்னகாரியம் செய்யப்பட்
டது? என்னகாரணத்திற்காக இந்தலிங்கமானது அறுக்கப்பட்டுப்
பூமியில் நாட்டப்பட்டது?' என்று வினவினார். லோககுருவான அந்த
ஸ்தாணுவானவர் அவ்வாறு கோபமுள்ளவராக குருவான நான்முக
ரைப்பார்த்து, 'வேறொருவனால் இந்தப்பிரஜைகள் படைக்கப்பட்டன.
இந்தலிங்கத்தினால் என்னசெய்யப்போகிறேன்? பிதாமஹரே! பிரஜை
களின்பொருட்டு என்னுடையதவத்தினால் அன்னம் அடையப்பட்
டது. ஜஷ்டிகள் இவ்வண்ணம் எப்பொழுதும் உண்டாகி விருத்தி
யடைவதோடு பிரஜைகளுமாகப்போகின்றன' என்றுமறுமொழி
சூறினார். மிக்கதவமுடையவரான அந்தச்சங்கரர் குரோதத்துடன்
இவ்வண்ணம் உரைத்து மனவமைதியில்லாதவராகித் தவம்புரிவ
தின்பொருட்டு முஞ்சவான் என்கிற மலைச்சாரலை அடைந்தார்.

பதினேட்டாவது அத்யாயம்.

ஐ வீ க ப ர வ ம். (தோடர்ச்சி.)



(சங்கரநடையகோபத்தாலும் அநுளாலும் தேவர்களுக்கும் யஜ்ஞங்கள்
அழிந்ததும், உண்டானதும், அந்தஈஸ்வரரே அஸ்வத்தாமாவின்
முலமாக யதிஷ்டிரரின் புத்ரன்முதலியோரைக் கொன்றதும்.)

பிறகு, தேவயுகம்சென்றபிறகு, தேவர்கள் யாகத்துக்குரிய
வேதத்தைஆதாரமாகக்கொண்டுவிதிப்படியாகம்செய்வதற்கு விருப்ப
முடையவர்களாக ஸங்கல்பித்தார்கள். பிறகு, அவர்களும் பாகத்துக்
குத்தகுதியுள்ளவர்களான தேவதைகளையும் ஸாதனங்களையும் ஹவி
ஸுகளையும் யஜ்ஞத்துக்குத்தக்கதான திரவியத்தையும் ஸன்னத்தம்
செய்தார்கள். நராதிபரே! அந்தத்தேவதைகள் ருத்திரரை உள்ளபடி
அறியாமல்தேவரும்ஸ்தாணுவமான அவருக்குப் பாகத்தைவற்படுத்தி
வில்லை. யாகத்தில் தேவர்களால் பாகமானதுவற்படுத்தப்படாமலிருக்க
வே, தோலாடையுடையவரானஈஸ்வரர்தவத்தினால்யஜ்ஞத்தைஅடைய

எண்ணங்கொண்டு முதலில் வில்லை உண்டுபண்ணினார். *லோகய ஜ்ஞம், கிரியாயஜ்ஞம், ஸநாதனமான் கிருஹயஜ்ஞம், பஞ்சபூதந்ருயஜ்ஞம் இந்தநான்கினால் இந்த உலகமனைத்தும் உண்டாயிற்று. ஜடையுடைய வரான மஹாதேவர் லோகயஜ்ஞங்களாலும் ந்ருயஜ்ஞங்களாலும் வில்லைப்படைத்தார். பாரதரே! உண்டுபண்ணப்பட்ட அவருடையவில்லானது அறுபதுமுழ நீளமுள்ளதாக இருந்தது. அந்தவில்லுக்கு வஷ்டகாரமானது நாண்கயிருக இருந்தது. அந்தவில்லினுடைய உருவத்தில் நான்குயஜ்ஞாங்கங்கள் இருந்தன. பிறகு, கோபமுள்ள மஹாதேவர் அந்தவில்லை எடுத்துக்கொண்டு தேவர்கள் யாகம் செய்த விடத்திற்கே வந்தார். வில்லைக்கையிலுடையவரும் பிரம்மசாரியும் குறைவற்ற வருமான அந்தச் சிவ பிரானைக்கண்டு பூதேவியானவள் பயந்தாள்; மலைகளும் நடுங்கின; காற்றும் வீசவில்லை; மூட்டப்பட்ட அக்னியும் ஜ்வலிக்கவில்லை; ஆகாயத்தில் நகூத்திரமண்டலமானது பயமடைந்து அதிகமாகச் சுற்றியது; சூரியனும் பிரகாசிக்கவில்லை; சந்திரன் ஒளியை இழந்தமண்டலத்தையுடையவனான; ஆகாயம் முழுவதும் இருள் சூழ்ந்ததும் மூடப்பட்டதும் ஆகியது. பிறகு, அவமதிக்கப்பட்ட தேவர்கள் விஷயங்களை அறியவில்லை. அந்த யஜ்ஞமானது பிரகாசிக்கவில்லை. தேவதைகள் அவ்வாறு பயந்தார்கள். பிறகு, அவர் பயங்கரமான பாணத்தினால் யஜ்ஞத்தை மார்பில் அடித்தார். பிறகு, யஜ்ஞமானது மிருகமாக ஆகி அக்னியுடன் கூடி ஒடியது. யுதிஷ்டிரரே! ருத்திரரால் ஆகாயத்தில் பின்தொடரப்படுகின்றதான அந்த யஜ்ஞமிருகமானது அந்த ரூபத்துடனேயே ஆகாயத்திலிருந்து கொண்டு விசேஷித்துப் பிரகாசித்தது. பிறகு, யஜ்ஞம் ஒடி விடவே, தேவர்களுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. தேவர்கள் கினைவுதவறவே ஒன்றும் அறியப்படவில்லை. கோபங்கொண்ட முக்கண்ணர் ஸவிதா வினுடைய இருகைகளையும் பகனுடைய இருகண்களையும் பூஷாவினுடைய பற்களையும் வில்லின் நுனியினால் அடித்து நாசம் செய்தார். பிறகு, தேவர்கள் வேகத்துடன் ஒடினார்கள். யஜ்ஞாங்கங்களும் நான்கு பக்கங்களிலும் ஒடின. சிலர் அங்கேயே சுழன்றுகொண்டு உயிரை இழந்தவர்கள் போலானார்கள். அந்த நீலகண்டரோ அவை அனைத்

* லோகயஜ்ஞம் (=லோகேஷணை) = எல்லாரும் என்னை நல்லவனாகவே அறியவேண்டும் என்கிற வாஸனாரூபம் ; 2. கிரியாயஜ்ஞம் = கர்ப்பாதானாதிஸம்ஸ்காரம் ; 3. க்ருஹயஜ்ஞம் = பத்னியினால் ஸாத்தியமான அக்னிஹோத்ரம் முதலானவை ; 4. பஞ்சபூதந்ருயஜ்ஞம் = ஐந்துபூதங்களுடைய குணங்களான சப்தாதிகளால் மனிதர்களுக்கு உண்டாகிற பீதி.

தையும் ஓட்டிவிட்டும் நகைத்தும் வில்லின் நுனியைப்பிடித்துக் கொண்டு பிறகு தேவர்களைத்தடுத்தார். பிறகு, தேவர்களால் சொல்லப்பட்டவாக்கானது அந்தவில்லினுடையநாண்கயிற்றை அறுத்தது. மன்னரே! பிறகு, பிரகாசிக்கின்ற அந்தவில்லானது விரைவாக நாண் அறுக்கப்பட்டதாகியது. பிறகு, தேவர்கள் வில்லைஇழந்தவரான தேவ சிரேஷ்டரை யஜ்ஞத்துடன்கூடச் சரணமடைந்தார்கள். பிரபுவும் அருள்புரிந்தார். பிரபுவே! பிறகு, பிரஸன்னரானபகவான் ஸமுத்திரத்தில் கோபத்தைவிட்டார். அந்தக்கோபமானது நெருப்பாகி எப்பொழுதும் ஜலத்தைவற்றச்செய்கிறது. பாண்டவரே! பகவான் சங்கரர் பகனுக்கு இருகண்களையும் அவ்வாறே ஸவிதாவுக்கு இரு கைகளையும் பூஷாவுக்குப் பற்களையும்கொடுத்து மீண்டும் யஜ்ஞங்களை யும் கொடுத்தார். பிறகு, இவை அனைத்தும் மறுபடியும் நல்ல நிலைமையை அடைந்தன. தேவர்கள் இவருக்கு எல்லாஹவிஸுகளையும் பாகமாக ஏற்படுத்தினார்கள். பிரபுவே! அவர் கோபித்தவுடனே உலகனைத்தும் நல்லநிலைமையை இழந்ததாகியது. பாரதரே! அவர் பிரஸன்னராகவே, உலகம் மீண்டும் நல்லநிலைமையை அடைந்தது. அந்தமஹாதேவரால் மஹாரதர்களான உம்முடைய அந்தப்புத்திரர்களனைவரும் மற்ற அநேகசூரர்களும் பாஞ்சாலனுடைய போர்வீரர்களும் கொல்லப்பட்டார்கள். அது மனத்தில் சிந்திக்கத்தக்கதன்று. அது துரோணபுத்திரரால் செய்யப்பட்டதன்று. அது மஹாதேவருடைய அருள். அடுத்துச் செய்யப்படவேண்டியகார்யத்தைச் செய்வீராக'என்று கூறினார்.

ஐஷீகபர்வம் முற்றிற்று.

ஸௌப்திகபர்வம் முற்றிற்று.



ஸ்ரீ :

ஸ்ரீ கருஷாய வரஸுஹணை நம: ॥

ஸ்ரீ கருஷா வெவாயநாய நம: ॥

ஸ்ரீ ம ஹா ப ர த ம்.

ஸ் திரீ பர் வ ம்,



முதலாவது அத்யாயம்.

ஜ ல ப் ர தா னி க பர் வ ம்.

* நாராயணம் நமஸுத நரம் வெவ நரோதம் |
ஷெலீம் ஸரஸுதீம் வ்யாஸம் ததொஜய ஶுஷீரயெசு ||



(புத்திரர்கள் முதலானவர்களைக் குறித்துத் துக்கிக்கின்ற திருநராஷ்டிரனை ஸஞ்சயன் ஸமாதானம் செய்தது.)

ஜனமேஜயர், “ரிஷியே! துர்யோதனனும் எல்லாச்சேனைகளும் கொல்லப்படவே, அதைக்கேட்டுத் திருநராஷ்டிர மஹாராஜன் என்ன செய்தான்? அவ்வாறே குருவம்சத்திலுதித்தவரும் பெரியமனமுள்ளவரும் அரசருமான தர்மநந்தனரும் கிருபர்முதலான அந்த மூவரும் யாதுசெய்தனர்? அஸ்வத்தாமாவினுடைய செய்கையும் (கிருஷ்ணனாலும் அஸ்வத்தாமாவினாலும்) பரஸ்பரம் செய்யப்பட்ட சாபமும் †கேட்கப்பட்டன. ஸஞ்சயன் சொன்னபடி மேல்நடந்த விருத்தாந்தத்தை உரைப்பீராக” என்று வினவ, வைசம்பாயனர் சொல்லலானார்.

“ஜயசாலிகளுள் சிறந்தவரே! நூறுபிள்ளைகளும் கொல்லப்பட்டவுடன், தைன்யமுற்றவனும் கிளைகள் வெட்டப்பட்ட மரம் போன்றவனும் புத்திரசோகத்தினால் நான்குபக்கத்திலும் தவிக்கும்

* இதன் உரை முதலியவற்றை முன்பர்வங்களின் தொடக்கத்திற் காண்க.
† வேறுபாடம்.

படி செய்யப்பட்டவனும் தியானத்தினால் மெளனத்தை அடைந்த வனும் சிந்தையினால் கவரப்பட்டவனும் பூமிக்குஇறைவனுமான திருதராஷ்டிரராஜனைக் குறித்து ஸஞ்சயன் (பின்வரும்) வாக்கியத்தை உரைக்கலானான். “ மஹாராஜே ! ஏன் துக்கிக்கிறீர் ? துக்கத்தில் உதவிபுரிவோர் இல்லை. பிரஜாநாதே ! பதினெட்டு அக்ஷை ஹிணிகள் கொல்லப்பட்டன. ஜயிக்கப்பட்ட இந்தப் பூமியானது அரசர்களால் வீடுபட்டதும் உத்ஸவத்தை இழந்ததுமாகப்போகிறது. பற்பல ஜாதியைச்சேர்ந்த அரசர்களனைவரும் பற்பல திக்குக்களிலிருந்து வந்துசேர்ந்து உம்முடைய புத்திரனால் நாசம்அடைந்தார்கள். அரசே ! மாண்டவர்களான பிதாக்களுக்கும் புத்திரர்களுக்கும் பெளத்திரர்களுக்கும் ஞாதிகளுக்கும் அவ்வாறே நண்பர்களுக்கும் குருக்களுக்கும் மற்ற அனுசாரர்களுக்கும் ப்ரேதகாரியங்களனைத்தையும் வரிசைக்கிரமமாகச் செய்விப்பீராக ” என்று சொன்னான். புத்திரபெளத்திரர்களுடைய வதத்தினால் பீடிக்கப்பட்டவனும் அவமதிக்கத்தகாதவனுமான திருதராஷ்டிரன் துக்ககரமான அந்த வாக்கியத்தைக்கேட்டுக் காற்றினால் முறிக்கப்பட்ட மரம்போலப் பூமியில்விழுந்தான். திருதராஷ்டிரன், “ புத்திரர்களையும் மந்திரிகளையும் எல்லாஸுஹ்ருத்துக்களையும்மாளக்கொடுத்தவனானான் இந்தப்பூமியில் ஸஞ்சரித்துக்கொண்டு துக்கத்தை அடையப்போகிறேன் ; இது நிச்சயம். ஸஞ்சய ! சிறகுகளை இழந்த கருடன்போலப் பந்துக்களை இழந்த நான் இப்பொழுது உயிரோடிருப்பதினால் யாது பயன் ? அறிவுமிக்கவனே ! நாடுகவரப்பட்டவனும் அவ்வாறே ஸுஹ்ருத்துக்களும் புத்திரர்களும் கொல்லப்பட்டவனுமான நான் க்ஷீணித்த கிரணங்களுடன்கூடான சூரியன் போலப் பிரகாசிக்கப்போகிறதில்லை. ஸுஹ்ருத்துக்கள் பலவாறாகச்சொல்லுகின்ற பரசுராமர் தேவரிஷியான நாரதர் கிருஷ்ணத்தைவபாயனர் இவர்களுடைய வாக்கியம் என்னால் அனுஷ்டிக்கப்படவில்லை. கிருஷ்ணன் ஸபையின் நடுவில் என்னேனோக்கி, ‘ அரசே ! உமக்கு வைரம்வேண்டாம். புத்திரனை வசப்படுத்திக்கொள்ளும்’ என்று எனக்கு நன்மையாக்கக்கூறிய வாக்கியத்தையும் அனுஷ்டிக்காமல் கெட்டபுத்திரியுள்ள நான் அதிகமாகத் தவிக்கிறேன். ஸுகத்தைத்தரத்தக்கதான பீஷ்மருடைய சொல்லே நான் கேட்கவில்லை. அவ்வாறே விருஷபம்போலக்கர்ஜிக்கின்ற தூர்யோதனன், துச்சாஸனன், கர்ணன் இவர்களுடைய வதத்தையும் துரோணராகிறசூரியனுடையகிரகணத்தையும் கேட்டு என் உள்ளம் பிளக்கப்படுகிறது. ஸஞ்சய ! எந்தப்பாவத்தினுடைய பலமா

னது இப்பொழுது இவ்விடத்தில் மூடான என்னால் அனுபவிக்கப் படுகிறதோ அப்படிப்பட்ட பாவத்தைச் சிறிதேனும் முன்னேசெய்ததாக எனக்கு நினைவில்லை. பிரம்மதேவர் என்னைத் துக்ககரமான காரியங்களில் சேர்ப்பித்தமையால் நிச்சயமாக என்னால் முற்பிறப்புக்களில் தீவினை சிறிதுசெய்யப்பட்டிருக்கிறது. எனக்குப் பிராயமுதிர்ச்சியும் எல்லாப் பந்துக்களுடைய நாசமும் * ஸஹ்ருத்துக்கள் மித்திரர்கள் இவர்களின் நாசமும் தெய்வச்செயலால் கிட்டவந்துவிட்டன. புவியில் அதிக துக்கமுள்ள மனிதன் என்னைத் தவிர வேறுஎவன் இருக்கிறான்? ஆதலால், நல்லவிரதத்தையுடைய பாண்டவர்கள், திறக்கப்பட்டிருக்கிறதும் பிரம்மலோகத்துக்குச் செல்வதுமான நீண்டவழியை அடைந்தவனான என்னை இப்பொழுதே பார்க்கட்டும்” என்று சொன்னான். அடிக்கடி புலம்புகின்றவனும் அளவற்றசோகத்தைச் சிந்திக்கின்றவனுமான அந்த அரசனுடையசோகத்தைப் போக்கக் கூடிய வாக்கியத்தை ஸஞ்சயன் உரைக்கலானான்.

“அரசரே! சோகத்தை விலக்கிவிடும். அரசர்களுள் சிறந்தவரே! விருத்தர்களிடமிருந்து வேதோகத்தமான நிச்சயங்களும் பற்பல சாஸ்திரங்களும் ஆகமங்களும் உம்மால் கேட்கப்பட்டிருக்கின்றன. ஸ்ருஞ்சயன் புத்திரசோகத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் தருணத்தில் முற்காலத்தில் ரிஷிகள் சொன்னதையும் அறிந்திருக்கிறீர். உம் முடையபுத்திரன் யௌவனத்தினாலுண்டான கொழுப்பை அடைந்திருக்கும் தருணத்தில் நண்பர்கள்சொல்லிய அந்தவாக்கியமானது ப்ரயோஜனத்தில் பேராவலுள்ளவரும் கொடுக்க விருப்பமில்லாதவருமான உம்மால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஒருவிதமான ஸ்வகாரியமும் நிறைவேற்றிக்கொள்ளப்படவுமில்லை. சிறந்தமுன்னையுள்ள கத்தி போன்ற உமது புத்தையைக்கொண்டு காரியம்செய்திருக்கிறீர். மகாராஜரே! மஹா பாகுபலமுள்ளவரே! எவனுக்குத் துச்சாஸனனும் கெட்டஎண்ணமுள்ளவனான கர்ணனும் துஷ்டாத்மாவான சகுனியும் தூர்ப்புத்தியுள்ள சித்திரஸேனனும் மந்திரிகளோ, எவனான அளவல்லாத உலகமனைத்தும் சலயமயமாகச் செய்யப்பட்டதோ, உம்முடைய அந்தப் புத்திரனால் கௌரவர்களுள் முதயவமான பிஷ்மா, காந்தாரி, வதுபர், துரோணர், சாரத்வதரான கிருபர், கோவிந்தர், புத்தமாலானநாரதர், அவ்வாறே மஹாரிஷிகள், அளவுகடந்த தேஜஸுள்ளவையாவா இவர்களுடைய வசனம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கஷ்டத்திரியர்களாலலாரும் நாசஞ்செய்யப்பட்ட

* சாந்திபர்வம், 385-ம் பக்கம் குறிப்பிற் காண்க.

டார்கள். சத்துருக்களுடைய புகழானது விருத்திசெய்யப்பட்டது. யுத்தமானது அதர்மத்துடன்கூடினதென்று ஏதோஒன்றை நித்தியம் சொல்லிக்கொண்டு நீரும் மத்யஸ்தராகவன்றோ இருந்தீர்? தகுந்ததான வசனம் ஒன்றையும் நீர் சொல்லவில்லை. பாரத்தைப் பொறுப்பவரான உம்மால் பாரமானது தராசினால் ஸமமாகரிறுக்கப்படவில்லை. சென்றுபோனவிஷயத்தைப்பற்றிப்பச்சாதாபத்தை அடையாமலிருக்கும்படி ஆதியிலேயேமனிதன் முறைப்படி நடந்துகொள்ளவேண்டும். அரசரே! புத்திரனிடத்தில் பேராவலுள்ள நீர் அவனுக்குப் பிரியத்தைச்செய்ய விரும்பினீர். இந்தப்பச்சாத்தாபத்தை அடைந்தீர். நீர் துக்கிப்பதற்குத் தகுந்தவரல்லீர். எவன் தேனைமாத்திரம்பார்த்து மலையின் நுனியிலிருந்து கீழேவிழுதலைக் கவனிக்கவில்லையோ, மதுவினிடத்திலுண்டான பேராவலால் தவறிவிழுந்தவனான அந்தமனிதன் உம்மைப்போலத் துக்கத்தையே அடைகிறான். துக்கிக்கிறவன் கார்ய வித்திகளை அடையான். துக்கிக்கிறவன் ஸுகத்தை அடையான். துக்கிக்கிறவன் ஸம்பத்தை அடையான். துக்கிக்கிறவன் ஜயத்தை அடையான். தானே நெருப்பை உண்டுபண்ணி அந்தநெருப்பினால் எவன் சூழப்பட்டவனாகவும் எரிக்கப்படுகிறவனாகவும் மீண்டும் தாபத்தை அடைகிறானோ அவன் பண்டிதனாகான். புத்திரர்களுடன்கூடின உம்மாலேயே வாக்கியமாகிறவாயுவினால் விருத்திசெய்யப்பட்டதும் பேராசையாகிறநெய்யினால் நன்றாக நனைக்கப்பட்டதுமான இந்தப் பார்த்தர்களாகிற நெருப்பானது மூட்டப்பட்டது. நன்குமூட்டப்பட்ட அந்தஅக்னியில் உம்முடையபுத்திரர்கள் விட்டில்கள்போல விழுந்தார்கள். கேசவராகிறநெருப்பினால் மிச்சமில்லாமல் எரிக்கப்பட்டிருக்கிற அந்தஉமது புத்திரர்களைப்பற்றி நீர் விசனிக்கலாகாது. அரசரே! கண்ணீர்விழுதலால் முகக்கலக்கமுள்ளவராயிருத்தலென்பது சாஸ்திரத்தில் காணப்படாததன்றோ? பண்டிதர்கள் இதைக் கொண்டாடுகிறதில்லை. இவைகள் நெருப்புப்பொறிகள்போல இந்த மனிதர்களைக் கொளுத்துகின்றனவல்லவா? புத்தியினால் மனத்தளர்ச்சியை விட்டுவிடும். தைர்யத்தினால் மனத்தை நிலைநிறுத்திக்கொள்ளும்” என்று சொன்னான். பகைவர்களைத் தவிக்கச்செய்பவரே! மஹாத்மாவான அந்தஸஞ்சயன் இவ்வண்ணம் தேறுதலடையச்செய்தான். விதூரர் மறுபடியுமே புத்திபூர்வமாகத் திருதராஷ்டிரனுக்குப் பின்வருமாறு கூறலானார்.

இரண்டாவது அத்யாயம்.

ஜ ல ப் ர தா னி க பர் வ ம். (தோடர்ச்சி.)



(விதுரர் சாஸ்திரார்த்தங்களைச்சொல்லித் திருநாள்புராணமைய
சோகத்தைப் போக்கியது.)

பிறகு, விதுரர் அமிருதரஸம்போன்ற வாக்கியங்களால் மனக்
களிப்பு உண்டாகும்படிசெய்துகொண்டு புருஷசிஷ்யோஷ்டனான திருத
ராஷ்டிரனைக்குறித்துச் சொல்லியதைத்தெரிந்துகொள்ளும். விது
ரர், “அரசரே ! எழுந்திரும். ஏன்படுத்திருக்கிறீர் ? தையத்தினால்
மனத்தை நிலைநிறுத்திக்கொள்ளும். உலகத்துக்குத்தலைவரே ! இது
தான் எல்லாப்பிராணிகளுக்கும் முக்கியமானகதி, எல்லாவளர்ச்சி
களும் குறைதலை முடிவாகக்கொண்டிருக்கின்றன. உயர்வுகள் விழு
தலை முடிவாகக் கொண்டிருக்கின்றன. சேர்க்கைகள் பிரிதலை முடி
வாகக்கொண்டிருக்கின்றன. உயிரும் மரணத்தை முடிவாகக்
கொண்டது. பாரதரே ! க்ஷத்திரியர்களுள் சிறந்தவரே ! யமன் சூர
னையும் பயப்படுகிறவனையும் இழுக்கும்போது ஏன் அந்த க்ஷத்திரியர்
கள் போர்புரியமாட்டார்கள் ? யுத்தம்செய்யாதவன் இறந்துபோகி
றான். யுத்தம்செய்கிறவனும் உயிரோடிருக்கிறான். மஹாராஜரே !
காலத்தை அடைந்து ஒருவனாவது அதனைத்தாண்டவில்லை. பார
தரே ! பிராணிகள் ஆதியில் இல்லாமலிருந்து மத்தியிலிருந்து கடை
சியில் அழிந்தேபோகின்றன. அந்தவிஷயத்தில் என்ன புலம்பல் ?
சோகத்தை அடைகிறவன் மரித்தவனைப் பின்தொடருகிறதில்லை.
துக்கிக்கிற மனிதன் தான் மரிக்கிறதாமில்லை. உலகம் இவ்வண்
ணம் இயற்கையாக இருக்கும் ஸமயத்தில் யாது பயனைக்கருதி
துக்கப்படுகிறீர் ? காலமானது நானாவிதமான பிராணிகளைத்
தையும் நிச்சயமாக இழுக்கிறது. குருக்களுள் சிறந்தவரே ! கா
லத்துக்கு ஒருவனாவது வேண்டியவனும் அல்லன் ; விரோதியும்
அல்லன். பரதர்களுள் சிறந்தவரே ! காற்றானது புல்துணிகளைத் தன்
வசத்தை அடையும்படிசெய்வதுபோலக் காலமானது பிராணிகளைத்
தன் வசப்படுத்திக்கொள்ளுகிறது. ஒருகூட்டமாகப்புறப்பட்டிச் செல்
லுகின்றவர்களும் வேறிடத்திற்குச் செல்வதை ஸ்வபாவமாகக்கொண்
டவர்களுமான அனைவரும் எவனுக்குக் காலமோ அவன் முந்திச்
செல்லுகிறான். அந்த விஷயத்தில் ஏன் புலம்பவேண்டும் ? அரச
ரே ! சாஸ்திரங்கள் பிரமாணமானால் யுத்தத்தில் கொல்லப்பட்
டிருக்கிற இவர்களைப்பற்றி நீர் துக்கித்தல் தகாது, அவர்கள் உத்தம

கதியை அடைந்தார்கள். எல்லாரும் வேதாத்யயனம் செய்தவர்கள் அன்றோ? எல்லாரும் விரதத்தை அனுஷ்டித்தவர்கள். எல்லாரும் (யுத்தத்தில்) எதிர்த்து நின்றே உயிர்துறந்தார்கள். அந்தவிஷயத்தில் புலம்பல் என்ன? பார்வைக்குத்தெரியாத இடத்தினின்று வந்தார்கள்; மறுபடியும் கண்ணுக்குத்தெரியாமையை அடைந்தார்கள். இவர்கள் உமக்குஸம்பந்தப்பட்டவர்களல்லர்; அவர்களுக்கு நீரும் ஸம்பந்தப்பட்டவரல்லர். அந்தவிஷயத்தில் ஏன் புலம்பவேண்டும்? கொல்லப்பட்டவன் ஸ்வர்க்கத்தை அடைகின்றனன்றோ? ஜயித்தால் கீர்த்தியை அடைகிறான். இரண்டும் நமக்கு அதிககுணமுள்ளனவே. யுத்தத்தில் பலனில்லாமலிருத்தல் இல்லை. இந்திரன் அவர்களுக்கு விரும்பியவற்றையெல்லாம் கொடுப்பவையான உலகங்களை அமைப்பான். பரதர்களுள் சிறந்தவரே! இந்திரனுக்கு இவர்கள் அதிகுண ளாகிறார்களன்றோ? சூரர்களான மனிதர்கள் யுத்தத்தில் கொல்லப் பட்டவர்களாகி எவ்வண்ணம் ஸ்வர்க்கத்தை அடைகிறார்களோ அவ்வண்ணம் தக்ஷிணைகளுடன் கூடின யஜ்ஞங்களாலும் தவங்களாலும் வித்தையினாலும் அடைகிறதில்லை. சூரர்களுடைய தேகங்களாகிற அக்னிகளில் அவர்கள் பாணங்களாகி ஆகுதிகளை ஹோமம் செய்தார்கள்; தேஜஸ்விகளான அந்தச் சூரர்கள் ஹோமஞ்செய்யப்படுகின்ற பாணங் களையும் ஒவ்வொருவரும் பொறுத்தார்கள். அரசரே! ஸ்வர்க்கத்துக்கு ஸாதகமான உத்தமமார்க்கத்தை இவ்வண்ணம் உமக்கு உரைக்கி றேன். இவ்வுலகில் க்ஷத்திரியனுக்கு யுத்தத்தைக்காட்டிலும் மேலா னது ஒன்றும் இல்லை. மஹாத்மாக்களும் யுத்தத்தில் ஸமர்த்தர் களும் சூரர்களுமான அந்த க்ஷத்திரியர்கள் உத்தமமான மனோரதங் களைப் பெற்றார்கள். எல்லாரும் துக்கிக்கப்படத்தக்கவர்களல்லர். புருஷஸ்ரேஷ்டரே! உம்மை நீர் தேறுதலடையச் செய்துகொண்டு துக்கத்தைப் பாராட்டாமலிரும். நீர் இப்பொழுது துக்கத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுச் சரீரத்தை வடத்தக்கவரல்லர். ஆயிரம் தாய் களும் ஆயிரம் தந்தைகளும் நூற்றுக்கணக்கான புத்திரர்களும் மனைவிகளும் ஸம்ஸாரங்களால் அனுபவிக்கப்பட்டனர். அவர்கள் எவனுக்கு ஸம்பந்தப்பட்டவர்கள்? நாம்தாம் யாருக்கு ஸம்பந்தப் பட்டவர்கள்? ஒவ்வொரு துணத்திலும் சோகத்துக்கிடமான ஆயிரங் களும் பயத்துக்கிடமான நூறுகளும் மூடனை வந்து அணுகுகின் றன; பண்டிதனை அணுகா. கௌரவர்களுள் சிறந்தவரே! காலத் துக்கு ஒருவனும் நண்பனும் அல்லன்; பகைவனும் அல்லன். காலம் ஒரு ஸமயத்திலும் மதயஸ்தமாக இருக்கிறதில்லை. காலம் அனைத்தை

யும் இழுக்கிறது. காலம் பூதங்களைப் பக்குவம் செய்கிறது. காலம் பிரஜைகளை ஸம்ஹரிக்கிறது. பிராணிகள் உறங்குந்தருணத்திலும் காலமானது விழித்துக்கொண்டிருக்கிறது. காலமானது எவ்விதத்தினாலும் தாண்டமுடியாததன்றோ? யௌவனம், ரூபம், உயிர், பொருட்குவியல், ஆரோக்யம், இஷ்டர்களோடு சேர்த்து வாழ்தல் இவைகள் நிலையில்லாதவை. இவைகளில் பண்டிதன் ஆசை வைக்கக்கூடாது. ஒருவன் எல்லாருக்கும் பொதுவான துக்கத்தைப்பற்றித் துக்கிக்கக்கூடாது. அதற்காகத் தான் மரித்தாலும் அந்தத்துக்கம் இவனுக்கு நிவிர்த்தியாகாது. பராக்கிரமத்தைப் பார்ப்பனையாகில் துக்கிக்காதவனாக இருந்துகொண்டு தகுந்தபரிசு ரத்தைச் செய்யவேண்டும். அதனைச் சிந்திக்காமலிருப்பதென்னும் இதுதான் துக்கத்துக்கு மருந்து. ஆலோசித்தால், அது குறைகிற தில்லை. பின்னும் அதிகமாக விருத்தியும் அடைகிறது. அல்ப புத்தியையுடைய மனிதர்கள் வேண்டாதகார்ய ஸம்பந்தத்தினாலும் ப்ரிய வஸ்துவின் பிரிவினாலும் மனோதுக்கங்களை அடைகிறார்கள். சென்றதைப்பற்றித் துக்கிப்பதால் அறமோ பொருளோ இன்பமோ (ஒன்றும்) உண்டாகா. அந்தக்கார்ய பிரயோஜனத்தையும் அடைகிற தில்லை. அறம்பொருளின்பங்களினின்றும் நழுவும்படி செய்யப் படுகின்றன. மனிதர்கள் விஷயங்களில்பற்றுநிலை அடியாகக் கொண்டு உண்டான ஒருவரைஒருவர் துன்புறுத்தும் நிலையை அடைந்து திருப்தியில்லாதவர்களாகி மயங்குகிறார்கள். பண்டிதர்கள் ஸந்தோஷத்தை அடைகிறார்கள். அறிவினால் மனோதுக்கத்தைப் போக்கவேண்டும். ஒளஷதங்களால் சரீரதுக்கத்தை நிவிர்த்தி செய்துகொள்ளவேண்டும். இது *விஜ்ஞான ஸாமர்த்தியம். பாலர்களோடு ஒத்திருப்பதை அடையக்கூடாது. பூர்வம்செய்த கர்மமானது மனிதன் படித்துக்கொண்டிருந்தால் கூடப்படித்துருக்கிறது; கின்றால் நிற்கிறது; ஓடினால் ஓடுகிறது. எந்த எந்த நிலைமையில் எந்த எந்த நன்மைதீமைகளைச் செய்கிறானோ அந்தஅந்த நிலைமையில் அந்தஅந்தப்பயனை அடைகிறான். எவன் எந்தஎந்தச் சரீரத்தோடு எந்தஎந்தக்கர்மவைச் செய்கிறானோ அவன் அந்த அந்தச் சரீரத்தினால் அந்தஅந்தப்பயனை அடைகிறான். தனக்குத் தான பந்த. தனக்குத்தானே சத்தரு. தான் செய்த நன்மைக்கும் தீமைக்கும் தானே ஸாஷி. நல்லசெய்கையினால் ஸௌக்கியம்; பாவத் தொழிலால் துக்கம். எல்லா இடத்திலும் செய்யப்பட்டதே பஸிக்கி

றது. ஓரிடத்திலாவது செய்யப்படாதது பலிக்கிறதில்லை. உம்மைப் போன்ற புத்திசாலிகள் ஞானவிருத்தமானவையும் அநேக அபாயங்களுள்ளவையும் அடியோடு நாசஞ்செய்யும் தன்மையுள்ளவையுமான கார்யங்களில் முயல்வதில்லை” என்றார்.

முன்னுவது அத்யாயம்.

ஜ ல ப் ப த ர னி க பர் வ ம். (தோடர்ச்சி.)



(விதுரர் திருநராஷ்டிரனுடைய சோகத்தைப் போக்துவதற்காகச் சாஸ்திரார்த்தத்தைக் கூறியது.)

திருநராஷ்டிரன், “ மஹாபிராஜ்ஞனே ! நல்லவசனத்தை உரைத்தாய். என்னுடைய இந்தச்சோகம் போய்விட்டது. மீண்டும் வாக்கியங்களை உண்மையாகக் கேட்கவிரும்புகிறேன். வேண்டாதவைகள் நேர்வதனாலும் வேண்டியவைகள் நேராமற்போவதனாலும் உண்டாகிற மனோதுக்கத்தைப் பண்டிதர்கள் எவ்வாறு விலக்கிக்கொள்ளுகிறார்கள் ?” என்று வினவ, விதுரர் சொல்லலானார்.

“ மனமானது எந்தஎந்தத் துக்கத்தினின்றும் ஸுகத்தினின்றும் விடப்படுகிறதோ அந்த அந்தத் துக்கத்தினின்றும் ஸுகத்தினின்றும் சாந்தியை அடைந்து கற்றறிந்தவன் நல்லகதியை அடைகிறான். நரஸ்ரேஷ்டரே ! ஆலோசிக்கப்படுமடிகில், இவை அனைத்தும் நிலையில்லாதவை. உலகம் வாழைக்கு ஒப்பானது. இதற்கு வயிரம் இல்லை. எப்பொழுது பேரறிவாளர்களும் மூடர்களும் தனிகர்களும் வறியவர்களும் மாகிய எல்லாரும் மரணத்தை அடைந்து கவலையற்று உறங்குகிறார்களோ அப்பொழுது தசையில்லாதவையும் எலும்புகள் மிகுதியாக உள்ளவையும் நரம்புக் கட்டுக்களுள்ளவையுமான சரீரங்களால் அவர்களுக்கு ஜனங்கள் குலநூபாதிக்களை அறியவேண்டி என்ன விசேஷத்தைப் பார்க்கின்றனர்? ஒருவருக்கொருவர் வஞ்சகபுத்தியை உடையவர்களாகி மனிதர்கள் யாதுகாரணத்தினால் (அபகாரத்தைச் செய்ய) விரும்புகிறார்கள்? பண்டிதர்கள் மனிதர்களுக்குத் தேகங்களை யேவீட்டுவது சொல்லுகிறார்கள். காலத்தினால் அவைகள் சேர்க்கப்படுகின்றன. பிரிக்கவும்படுகின்றன. * விங்கசரீரம் ஒன்றே மங்களகரமானது. எவ்வாறு மனிதன் பழைய வஸ்திரத்தையோ புதிய வஸ்திரத்தையோ விட்டுவிட்டு வேறொரு வஸ்திரத்தை விரும்புகின்

* ஞானேந்திரியம் ௫, கர்மேந்திரியம் ௫, பிராணன் ௫, மனம் ௧ ; ஆக ௧௬.

ரூனே சரீரிகளுக்குச் சரீரங்களும் அவ்வாறே ஆகின்றன. விசித்ர வீர்யருடைய குமாரரே! இவ்வுலகில் உண்மையார்களே பிராணிகள் தம்மால் செய்யப்பட்ட வினையினாலேயே துக்கத்தையோ ஸுகத்தையோ அடைகின்றன. பரதவம்சத்தில் பிறந்தவரே! கர்மத்தினால் ஸ்வர்க்கமும் ஸுகமும் துக்கமும் அடையப்படுகின்றன. ஒருவன் ஸ்வதந்திரமில்லாதவனாகவோ ஸ்வதந்திரமுள்ளவனாகவோ இருந்து கொண்டு அதனால் அந்த (அனுபவமாகிய) பாரத்தைத் தாங்குகிறான். பாரதரே! எவ்வாறு மண்பாண்டமானது சக்ரத்தில் ஏறியிருக்கும்பொழுதோ, அல்லது பாத்திரமாகச் செய்யப்படும்பொழுதோ, அல்லது செய்யப்பட்டவுடனேயோ, குறைவாயிருக்கும்பொழுதோ, (சக்ரத்தினின்று) இறக்கவேண்டியபொழுதோ, அல்லது இறக்கினபிறகோ, அல்லது ஈரமாயிருக்கும்பொழுதோ, உலர்ந்திருக்கும்பொழுதோ, அல்லது (சூனையில்) சுடப்படும்பொழுதோ, எடுக்கப்படும்பொழுதோ, வைக்கப்படும்பொழுதோ, அல்லது ஆளப்படும்பொழுதோ நாசத்தை அடைகின்றதோ, அவ்வாறே சரீரிகளுடைய சரீரங்கள் நாசமடைகின்றன. மனிதன் கர்ப்பத்திலிருக்கும்பொழுதோ, பிறந்தவுடனேயோ, அல்லது பத்துநாள்சென்றோ, ஆராமாதம்சென்றோ, அல்லது ஒருமாதமாவது ஒருவருஷமாவது இரண்டு வருஷங்களாவது கழிந்தோ, யௌவனத்திலோ, நடுவயதிலோ, கிழத்தனத்திலோ நாசமடைகிறான். பிராணிகள் முன்செய்தவினைகளால் உண்டாகின்றன; அழிகின்றன. இவ்வாறு விருத்திபண்ணப்பட்டிருக்கின்ற உலகத்தின் விஷயத்தில் நீர் ஏன் அனுதாபப்படுகின்றீர்? அரசரே! வினையாட்டிக்காக ஜலத்தில்செல்லுகின்றவன் எவ்வாறு மேலேஎழுந்திருப்பனோ, மூழ்குவனோ, நீந்துவனோ அவ்வாறே ஆழ்ந்தஸம்ஸாரமாகிறகடலில் மேலே எழுந்திருத்தலும் கீழே அமிழ்தலும் உண்டாகின்றன. அல்புத்தியுள்ளவர்கள் கர்மபந்தத்தால் கட்டப்படுகிறார்கள்; துன்பப்படுத்தப்படுகிறார்கள். பிராணிகளுடைய சேர்க்கையை அறிந்தவர்களான எந்தப்புத்திமான்கள் பிறப்பிறப்புக்களுடைய முடிவை அடைய எண்ணம் கொண்டவர்களாக நடுவில் நிற்கின்றார்களோ அவர்கள் உத்தமகதியை அடைகின்றார்கள்” என்றுகூறினார்.

நான்காவது அத்யாயம்.

ஜலப்ரதானிகபர்வம். (தோடர்ச்சி.)



(விதுரர் ஜீவன் கர்ப்பத்தீல்வாஸம்செய்கின்றவிதத்தைக் கூறியது.)

திருதராஷ்டிரன், “பேசுகிறவர்களுள் சிறந்தவனே! ஸம்ஸாரமாகிற *காடானது எவ்வித ஸ்வபாவமுள்ளதென்று அறியத்தக்கது? நான் இதைக்கேட்க விரும்புகின்றேன். வினவுகின்ற எனக்கு உண்மையை உரைப்பாயாக” என்று வினவ, விதுரர் சொல்லலானார். ‘ஜீவன் உத்பத்திதினம்தொடங்கிப் பிராணிகளுடைய எல்லாச்செய்கைகளையும் காண்பவனாகி இவ்வுலகில் முதலில் சுக்லசோணிதத்தில் வாஸம்செய்கிறான்; பிறகு, முந்தின தினத்தைக்காட்டிலும் விருத்தி நிலைமையினால் ஒருவிதமான பரிணாமத்தைப் பெறுகின்றான். பிறகு, அவன் ஐந்தாவதுமாதம் சென்றவுடன், மாம்ஸத்தை ஏற்படுத்திக் கொள்ளுகிறான். பிறகு, அடுத்த மாதத்தில் கர்ப்பமாகிய ஜீவன் ஸர்வாங்கங்களாலும் நிறைந்தவனாகின்றான். மாம்ஸரக்தங்களுடைய பூச்சாகிற அசுத்தத்தினிடையில் வாஸம்பண்ணுகின்றான். பிறகு, அந்த ஜீவன் வாயுவேகத்தினால் கால்மேலாகவும் தலைகீழாகவும் யோனித்வாரத்தை அடைந்து அநேகங்கிலேசங்களை அடைகின்றான். முன் செய்த வினைகளுடன்கூடின அந்தஜீவன் அந்தயோனியினால் நெருக்கப்படுகிற உபத்திரவத்தினின்று விடுபட்டுப் பிறப்பை அடைந்து வேறுஉபத்திரவங்களைப் பார்க்கிறான். நாய்கள் மாம்ஸத்தைத் தொடருவதுபோலக்கிரகபீடைகள் அவனைத்தொடர்கின்றன. பிறகு, வேறு காலம் வரும்போது, தன்னுடைய வினைகளாலே துன்பப்படுகின்ற வனாக ஜீவித்துக்கொண்டிருக்கின்ற அந்தஜீவனை அவ்வாறே வியாதிகளும் அணுகுகின்றன. நராதிபரே! இந்திரியங்களாகிய கயிறுகளால் கட்டப்பட்டவனும் ஸங்கத்தில் விருப்பமுள்ளவனும் நோயுள்ளவனுமான அந்தஜீவனைப் பற்பலவிசனங்கள் தொடருகின்றன. மீண்டும் அந்தவிசனங்களால் துன்பப்படுத்தப்படுகின்ற அந்தஜீவன் திருப்தியடைகின்றதேயில்லை. அப்பொழுது அந்தஜீவன் தான் செய்கிறதை நல்லதென்றாவது செட்டதென்றாவது அறிகிறதில்லை. †தூயானபோகத்திலிருப்பவர்கள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ளுகிறார்கள்; இவனோ யமலோகம் ஸமீபிப்பதை அறிகிறதில்லை. முடிவுக்காலத்தில் யமதூதர்களால் இழுக்கப்பட்டு மரணத்தை அடைகிறான்.

* ‘ககனம்’ என்பது மூலம். ‘கடல்’ என்றும் பொருளுண்டு.

† வேறுபாடம்.

இந்திரியங்களின் செய்கைகளற்றவனாக (தன்) புண்யபாபங்களுக்கேற்ற விஷயத்தை அனுபவிக்கிறான். இங்ஙனம் அனுபவிக்கும் பொழுது அந்தஜீவன் மறுபடியுமே தான் கர்மபந்தங்களால் கட்டப்படுவதை *அலக்ஷியஞ்செய்கிறான். அந்தோ! உலகமானது அதிகமாக வஞ்சிக்கப்பட்டிருக்கிறது; பேராசையினாலும் வசப்படுத்தப்பட்டிருக்கிறது; பேராசையினாலும் க்ரோதத்தினாலும் மதத்தினாலும் பயித்தியம் கொண்டு தன்னைத்தெரிந்துகொள்கிறதில்லை. நற்குலத்தில் பிறந்தவன் இழிகுலத்தில் பிறந்தவர்களை நிந்தித்துக்கொண்டு ஆனந்தப்படுகிறான். தனமதத்தினால் கர்வம் கொண்டவன் தரித்திரர்களை நிந்தித்துப் பிறரை மூர்க்கர் என்று சொல்லுகிறான். தன்னை நன்றாகப் பார்க்கிறதில்லை. பிறர்மீது தோஷங்களை ஆரோபணம் செய்கிறான். தன்னை அடக்கி ஆண்டுகொள்வதற்கு விரும்புகிறதில்லை. கற்றறிந்தவர்களோ, மூர்க்கர்களோ, தனிகர்களோ, தரித்திரர்களோ, குலீனர்களோ, இழிகுலத்தார்களோ, மானிகளோ, மானமில்லாதவர்களோ எல்லாரும் எப்பொழுது உயிரை இழந்து இடிகாட்டை அடைந்து மாம்ஸமற்றவைகளும் எலும்புகள் மிகுந்தவைகளும் நரம்புகளால் கட்டப்பட்டவைகளுமான தேகங்களுடன் உறங்குகின்றார்களோ அச்சமயத்தில் மற்ற ஜனங்கள், அவர்களின் விஷயத்தில் குலரூபவித்யாஸங்களைத் தெரிந்துகொள்ளக்கூடிய என்ன விசேஷத்தைக் காண்கிறார்கள்? எல்லாரும் பூமியில் ஸமமாகவே வைக்கப்பட்டு உறங்குகின்றார்களாதலால் இவ்வுலகத்தில் அறிவீனர்கள் ஏன் ஒருவரையொருவர் வஞ்சிப்பதற்கு விரும்புகின்றார்கள்? எவன் வெளிப்படையாயும் மறைவாயுமுள்ள இந்தஸ்ருதியைக்கேட்டு நிலையற்றதான இந்த ஜீவலோகத்தில் பிறந்ததுமுதல் தர்மத்தை அக்ஷித்துக்கொண்டிருப்பனோ அவன் உத்தமகதியை அடைகிறான். மனிதர்களுக்கு நாதரே! எவன் இவ்வண்ணம் எல்லாவற்றையும் அறிந்து தத்வத்தை அனுஸரிக்கிறானோ அவன் (ஸம்ஸார) வழியினின்று (தன்னை) விடுவித்துக்கொள்ளுகிறான்” என்று கூறினார்.

ஐந்தாவது அத்யாயம்.

ஜ ல ப் ர தா னி க பர் வ ம். (தோடர்ச்சீ.)



(விதுரர் ஸம்ஸாரமுதலானவைகளைக் காடுமுதலானவைகளாக
நீடுபித்தது.)


சுருதராஷ்டிரன், “அறியமுடியாத தர்மத்தை நன்றாக அறியக்
கூடிய இந்தப் புத்திமார்க்கம் அனைத்தையும் எனக்கு விரிவாக உரைப்
பாயாக” என்று வினவ, விதுரர் சொல்லலானார்.

“பரமரிஷிகள் ஸம்ஸாரமாகிற காட்டை எவ்வாறு ரூப்பதாசுச்
சொல்லுகிறார்களென்பதை ஸ்வயம்புவான பரமாத்மாவை நமஸ்
கரித்து இந்தச் சமயத்தில் உமக்கு உரைக்கப்போகிறேன். பெருங்
காட்டிலிருக்கின்ற ஒரு பிராம்மணன், எளிதில் பிரவேசிக்கமுடியாத
தும் மாம்ஸாசிகளால் நிறைந்ததுமான மற்றொரு பெருங்காட்டை
அடைந்தானும். அதிகோரமான பேரொலியுள்ளவைகளும் ஊனுண்
பவைகளும் அதிபயங்கரமாக இருப்பவைகளும் அதிக உக்கிரமான
வடிவமுள்ளவைகளுமான விம்மம் புலியாளை கரடிகளுடைய கூட்
டங்களால் நாற்புறங்களிலும் சூழப்பட்ட அந்தக்காடானது பார்ப்
பதற்கு மிக்கபயங்கரமாக இருந்ததனால் அதைக்கண்டு அந்தப் பிராம்
மணனுடைய உள்ளமானது அதிக பயத்தை அடைந்தது. சத்துருக்
களைத் தவிக்கச் செய்வரே! ரோமங்கள் சிலிர்த்தன; விகாரங்களும்
உண்டாயின. அவன் எவ்விடத்தில் ரக்ஷணம் உண்டாகுமென்று
எல்லாத்திசைகளையும் நோக்கி இங்குமங்கும் ஓடி அந்தவனத்தில்
திரிந்தான். அவன் பயத்தினால் பீடிக்கப்பட்டு அவைகளுடைய நாசத்
தைவிரும்பி விரைவாக ஓடினான். நெடுந்தூரம் விலகிச் செல்லவு
மில்லை. அவைகளால் பிரிக்கப்படவுமில்லை. பிறகு, அதிகோரரூபி
யான ஒரு ஸ்திரீயினால் இருகைகளாலும் கட்டப்பட்டவனான அந்தப்
பிராம்மணன், மறைந்ததும் நான்குபக்கங்களிலும் வலைகளால் மூடப்
பட்டதும் மலைகள் போல் உன்னதமான ஐந்துதலைநாகங்களாலும்
ஆகாயத்தைத் தொட்டுக்கொண்டிருக்கிற பெரிய விருக்ஷங்களாலும்
நாற்புறங்களிலும் சூழப்பட்டதுமான ஒரு பெருங்காட்டைக்கண்டான்.
அந்தக்காட்டின் நடுவில் புற்களால் சூழப்பட்டவைகளும் மறைந்த
வைகளுமான கொடிகளால் நாற்புறமும் சூழ்ந்து மூடப்பட்ட ஒரு
கிணறு இருந்தது. மறைந்திருந்த அந்தக்கிணற்றில் அந்தப் பிராம்
மணன் விழுந்தான். அதில்தொங்குகிற நெருங்கிய கொடிகளுடைய

கூட்டத்தில் அவன் தொற்றிக்கொண்டவனானான். அவன் அந்தக் கிணற்றில் கால்மேலாகவும் தலைகீழாகவும் காம்பினால் தாங்கப்பட்ட பெரிய பலாப்பழம்போலத் தொங்கினான். மேலும், அந்தஇடத்திலும் அவனுக்கு மீண்டும் வேறுஉபத்திரவம் உண்டாயிற்று. அவன் கிணற்றின்நடுவில் மஹாபலமுள்ள ஒருபெரிய ஸர்ப்பத்தைக் கண்டான். கிணற்றினுடைய தலைக்கட்டில் ஆறுமுகமுள்ளதும் கறுப்பு மேலிட்ட பலநிறமுள்ளதும் பன்னிரண்டிகால்களால் ஸஞ்சரிக்கின்றதும் கொடிகளாலும் விருஷங்களாலும் நன்றாக மூடப்பட்டதும் அடைவிலே நான்குபக்கங்களிலும் ஸஞ்சரிக்கின்றதுமான பெரிய யானையைக் கண்டான். அந்தப்பிராம்மணன் எந்தமரத்தினுடைய கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறானே அந்தமரத்தினுடைய பெருங்கிளைகளிலும் சிறுகிளைகளிலும் பற்பலரூபமுள்ளவைகளும் கோரரூபமுள்ளவைகளும் பயங்கரமாயிருப்பவைகளும் முந்தியே அந்த வாஸஸ்தானத்திலுண்டானவைகளுமான வண்டிகள் தேனைச் சூழ்ந்து மொய்த்துக்கொண்டிருந்தன. பரதர்களுள் சிறந்தவரே! ஒரு பாலன் குடித்துப் போதுமென்று திருப்தியடையாதவையும் பிராணிகள் குடிக்கத்தக்கவையுமான அந்தத்தேனை மறுபடியும் மறுபடியும் அவைகள் விரும்பின. அப்பொழுது அந்தத்தேனினுடைய தாரையானது பலவாறாகப் பெருகிக்கொண்டிருந்தது. தொங்குகின்ற அந்த மனிதன் எப்பொழுதும் அந்தமதுத்தாரையைக் குடிக்கலானான். ஸங்கடத்திலிருந்துகொண்டு மதுவைக்குடிக்கின்ற அந்தமனிதனுடைய தாகமானது ஒழியவுமில்லை. அவன் நித்யம் திருப்திஅடையாதவனாக மறுபடியும் மறுபடியும் அந்த மதுத்தாரையை அடைவதற்கு விரும்பினான். அரசரே! அவனுக்கு உயிரில் வெறுப்பு உண்டாகவில்லை. மனிதனுக்கு அந்தஸ்திதியிலும் உயிரில் ஆசையானது நிலைபெற்றிருந்தது. கறுப்பாகவும் வெளுப்பாகவுமிருக்கிற எலிகள் அந்த விருஷத்தின்வேர்களை அறுக்கின்றன. துஷ்டமிருகங்களிருப்பதனாலும் மிக்க உக்கிரரூபமுள்ள ஸ்திரீயிருப்பதனாலும் அந்தக்காடானது உள்ளேசெல்ல முடியாததாக இருந்தது. கிணற்றின்மேலே ஸர்ப்பத்தினாலும் கிணற்றின்மேலே யானையினாலும் பயமிருப்பதுடன் மரம் விழுந்தினின்றும் பயமுண்டாயிற்று. (விருஷத்தினுடைய வேரைப்பறிக்கின்ற) எலிகளிடத்தினின்றும் ஐந்தாவது பயம் ஏற்பட்டது. மதுவினிடம் ஆசையினால் தேனீக்களால் ஆராவதான மஹாபயமும் அவனுக்கு ஏற்பட்டதாகச் சொல்லுகிறார்கள். இவ்வண்ணமாக அவன் அந்த ஸம்ஸாரமாகிற ஸாகரத்தில் தள்ளப்பட்டவனாக வலிக்கிறான். உயிர்வாழும் ஆசையில் வெறுப்பை அடையவில்லை' என்று கூறினார்.

ஆருவது அத்யாயம்.

ஜலப்ரதானிகபர்வம். (தோடர்ச்சி.)



(விதுரர் முன்சொல்லிய காடுமுதலியவற்றை வளக்கியது.)

திருதராஷ்டிரன், “சொல்லுகிறவர்களுள் சிறந்தவனே ! அந்தோ! மஹாதுக்கமன்றோ? அவன் கஷ்டமான இடத்தில் வாஸம் செய்கிறான். அவனுக்கு எவ்வாறு அந்தவாஸத்தில் பிரீதியாவது ஸந்தோஷமாவது உண்டாகும்? அவன் வாஸம்செய்கிற இடமாகிய தர்மஸங்கடமான அந்தத்தேசம் எங்கே இருக்கிறது? அந்தமனிதன் அந்த மஹாபயத்தினின்று எவ்வாறு விடப்படுவான்? இவை அனைத்தையும் எனக்கு உரைப்பாயாக. அப்பொழுது அவற்றுக்குத் தக்கதைச் செய்வோம். ஏனெனில், அவனை மேலே எடுத்து விடுவதில் எனக்கு மிக்க கருணை உண்டாயிருக்கிறது” என்று சொல்ல, விதுரர் கூறலானார்.


“அரசரே! இந்த உபாக்கியானமானது மோக்ஷத்தை அறிந்தவர்களால் கூறப்பட்டது. இதனால் மனிதன் பரலோகங்களில் நல்லகதியை அடைகிறான். எது அரண்யமென்று சொல்லப்படுகிறதோ அதுபெரிய (பிறப்பும் இறப்புமாகிய) ஸம்ஸாரமே. பிரவேசிக்க முடியாத (மற்றோர்) அரண்யமென்பது பிரவேசிக்கமுடியாத இந்த ஸம்ஸாரமே. அந்தத்துஷ்டமிருகங்களென்று சொல்லப்பட்டவைகள் வியாதிகளென்று சொல்லப்படுகின்றன. அந்தக்காட்டில் பெரிய தேகத்துடன் வாஸம்செய்கிற பெண்ணை ரூபத்தையும் நிறத்தையும் நாசம்செய்கின்ற ஜரை என்று கற்றுணர்ந்தவர்கள் சொல்லுகின்றனர். அரசரே! அந்தக் கிணறென்பது சரீரிகளுடைய சரீரம். அதில் கீழே வவிக்கின்ற பெருட்பாம்பு காலனே. அவன் தேகமெடுத்த எல்லாப் பிராணிகளுடைய பிராணனையும் வாங்குகிற அந்தகன். கிணற்றின் மத்தியில் எந்தக்கொடி தோன்றுகிறதோ, எதில் அந்தமனிதன் மாட்டிக்கொண்டானோ, எதனால் அவன் பிடிப்புள்ளவனானோ அது சரீரிகளுக்கு உயிர்வாழ்வதிலிருக்கும் ஆசை. மன்னரே! கிணற்றின் தலைக்கட்டில் ஆறுமுகங்களெள்ள அப்படிப்பட்ட எந்தயானே அங்குள்ள மரத்தை நாற்புறங்களிலும் சுற்றிவருகிறதோ அது ஸம்வத்ஸரமென்று எண்ணப்பட்டிருக்கிறது. ருதுக்கள் முகங்களென்றும் மாஸங்கள்பன்னிரண்டுகால்களென்றும் கூறப்பட்டன. எந்த எலிகளும் அவ்வாறே *ஸர்ப்பங்களும் மரத்தின் வேரை அறுக்கின்றனவோ அவைகளைப்

* இவை முன் அத்யாயத்தில் கூறப்படவில்லை.

பிராணிகளைப்பற்றி நன்கு ஆராய்பவர்கள் இரவென்றும் பகலென்றும் கூறுகிறார்கள். அந்தமாத் திலுள்ள தேனீக்கள் காமங்களென்று கூறப்படுகின்றன. மதுவினிடத்தினின்று பலவாறு பெருகுகின்ற அந்தத்தாரைகளைக் காமச்சுவையென்று அறியவேண்டும். அதில் மனிதர்கள் பற்றுதலுள்ளவர்களாயிருக்கிறார்கள். அறிஞர்கள் ஸம்ஸார சக்ரத்தினுடைய சுழற்சியை இவ்வாறு அறிகிறார்கள். அப்படி அறிவதனால் ஸம்ஸார சக்ரத்தினுடைய பாசங்களை எல்லாவிதத்தினாலும் அறுக்கிறார்கள்” என்று கூறினார்.

ஏழாவது அத்யாயம்.

ஜலப்ரதானிகபர்வம். (தோடர்ச்சி.)



(விதுரர் தத்வத்தை உரைத்தது.)

திருதராஷ்டிரன், “ஆச்சரியம்! தத்துவதர்சியான உன்னால் இந்தக்கதை கூறப்பட்டது. உன்னுடையவாக்காகிற அமிருதத்தைக்கேட்க மறுபடியும் எனக்கு ஆவலுண்டாகிறது” என்று சொல்ல, விதுரர் சொல்லலானார்.

“எதைக் கேட்டதினால் ஸமர்த்தர்கள் ஸம்ஸாரத்தினின்று விடப்படுகிறார்களோ அப்படிப்பட்ட இந்தமார்க்கத்தினுடைய விஸ்தாரத்தை மீண்டும் உரைப்பேன்; கேளும். அரசரே! பாரதரே! நீளமான வழியைநாடின மனிதன் எவ்வாறு ஒவ்வோரிடத்தில் இளைப்பாறுவதற்கு ஸ்தானத்தையோ வாஸத்தையோ ஏற்படுத்திக் கொள்ளுகிறானோ அவ்வாறாக அறிவீனர்கள் ஸம்ஸார பரம்பரையில் கர்ப்பவாஸங்களில் வாஸஞ்செய்கின்றார்கள். பண்டிதர்கள் அதினின்று விடப்படுகின்றார்கள். ஆதலால், சாஸ்திரத்தை அறிந்த ஜனங்கள் இதை வழியாகவே சொல்லுகிறார்கள். பிரவேசிக்கமுடியாததான ஸம்ஸாரமென்பதை வித்வான்கள் வனமென்று கூறுகின்றார்கள். பாரதர்களுள் சிறந்தவரே! அழியத்தக்க ஜங்கமங்களுக்கும் ஸ்தாவரங்களுக்கும் அப்படிப்பட்ட இந்த உலகமென்பது நல்ல ஒரு நீர்ச்சுழல். பண்டிதன் அதில் ஆசைப்படலாகாது. மனிதர்களுக்குச் சரீரங்களையும் மனங்களையும் அடுத்துப் பிரத்யக்ஷமாகவும் மறைவாகவுமுள்ள ஸ்யாதிகள் பண்டிதர்களால் கொடியமிருகங்களென்று சொல்லப்படுகின்றன, பாரதரே! தங்களுடையவினைகளாகிற அந்தப்பெரிய துஷ்டமிருகங்களால் நித்யம் துன்பப்படுத்தப்படுகின்றவர்களும் மாண்டி

போகும்படி செய்யப்படுகின்றவர்களுமான அல்பபுத்தியுள்ளவர்கள் வெறுப்பை அடைகிறார்களில்லை. ஜனநாதரே ! அந்தவியாதிகளால் விடப்பட்டாலும், பற்பலசப்தங்களாலும் ரூபங்களாலும் ரஸங்களாலும் ஸ்பர்சங்களாலும் கந்தங்களாலும் நான்குபக்கத்திலும் பிடிப்பில்லாத பெரியசேற்றில் முழுசுகின்ற அந்தமனிதனைப் பிறகு அழகைச்சிதைக்கின்ற முதுமையானது மூடவேழுகிறது. ஸம்வத்ஸரங்களும் ருதுக்களும் மாஸங்களும் பக்ஷங்களும் பகலிரவுகளின் ஸந்திகளும் இவனுடைய உருவத்தையும் அவ்வாறே ஆயுளையும் நாள் அடைவில் கவர்ந்துகொள்ளுகின்றன. இவைகள் காலத்தினுடையவிதிகள். சுற்றறியாதவர்கள் இவற்றை அறியார்கள். எல்லாப்பிராணிகளையும் பிரம்மதேவரால் கர்மத்தினால் எழுதப்பட்டவைகளாகச் சொல்லுகிறார்கள். பிராணிகளுக்குச் சரீரம் ரதம் என்றும் புத்தி சாரதியென்றும் சொல்லுகிறார்கள். இந்திரியங்களைக் குதிரைகளென்றும் மனத்தைக் கடிவாளங்களென்றும் கூறுகின்றனர். எவன் ஓடுகின்ற அந்தக்குதிரைகளுடையவேகத்தை அனுஸரித்து ஓடுகிறானோ அவனே இந்த ஸம்ஸாரசக்ரத்தில் சக்கரம்போலச் சுழலுகிறான். எவன் அவைகளைப் புத்தியினால் அடக்குகிறானோ அடக்கின அவன் திரும்புகிறதில்லை. * எவர்கள் வட்டமாகச்சுழலுகிற ஸம்ஸார சக்ரத்தில் சுழன்றுகொண்டிருந்தாலும் மயங்குவதில்லையோ அவர்கள் மறுபடியும் சுழலுவதில்லை. அரசரே ! ஸம்ஸாரத்தில் பிரமிக்கின்றவர்களுக்கு இந்தத்துக்கம் உண்டாகிறதன்றோ? ஆகையால், இதை நிவிர்த்திப்பதற்காகக் கற்றுணர்ந்தவன் முயற்சியைச்செய்யவேண்டும். இதில் உபேகைச்செய்யவேகூடாது. இது நூறுகிளைகளுள்ளதாக வளர்கிறது. அரசரே ! எந்த மனிதன் இந்திரியங்களை அடக்கினவனாகவும் குரோதத்தினாலும் லோபத்தினாலும் விடுபட்டவனாகவும் ஸந்தோஷமுள்ளவனாகவும் உண்மைபேசுகிறவனாகவும் இருக்கிறானோ அவன் சாந்தியை அடைகிறான். வேந்தரே ! ஏதனால் தூர்ப்புத்தியுள்ளவர்கள் மோகிக்கிறார்களோ அதனை யமனுடைய ரதமென்று சொல்லுகிறார்கள். நராதிபரே ! நீர் எதை அடைந்திருக்கிறீரோ அதை அவனும் அடைவான். பெரியவரே ! இந்தத்துக்கமானது ஆசையை இயற்கையாகக்கொண்டிருக்கிறது. பாரதரே ! ராஜ்யம் நண்பர்கள் புத்திரர்கள் இவர்களுடைய ாசமானது மிக்க துக்கங்களுக்கு காரணம். ஸாதுவானவன் பெருந்துக்கங்களுக்கு மருந்தைத்தேடத் தொடங்கவேண்டும். இவ்வுலகில் மனத்தையடக்கியமனிதன் (ஸாமா

னியர்களுக்கு எட்டாத பிரம்மமாகிற) லக்ஷ்யத்தையுடைய ஞானமாகிறபெருமருந்தைப் பெற்றுத் துக்கமாகிறபெரியனோயைப் போக்கவேண்டும். உறுதியான நிச்சயங்கொண்ட மனம் (மனிதனை) அந்தத்துக்கத்தினின்று விடுவிப்பதுபோல வல்லமையாவது பொருளாவது மித்ரனாவது ஸஹ்ருத்ஜனமாவது விடுவிக்காது. பாரதரே! ஆகையால், ஆபத்தில் நட்பென்னும் சீலத்தை அடைந்து மனத்தை அடக்குதல், விடுவது, ஜாக்ரதை இம்மூன்றும் பிரம்மலோகத்தை அடையும்படி செப்கின்ற குதிரைகள். அரசரே! எவன் சீலமாகிறகடிவாளத்தோடுகூடின மனமாகிறரதத்தில் நிலைபெறுகிறானோ அவன் ம்ருத்யுபயத்தைவிட்டுப் பிரம்மலோகத்தை அடைகிறான். அரசரே! எவன் எல்லாப்பிராணிகளுக்கும் அபயத்தைக்கொடுக்கிறானோ அவன் அழிவற்ற விஷ்ணுவினுடைய உத்தமமானஸ்தானத்தை அடைகிறான். அபயம்கொடுப்பதினால் எந்தப்பலனை மனிதன் அடைகிறானோ அது ஆயிரம்யாகங்களாலும் உண்டாகாது; நித்யமான உபவாஸங்களாலும் உண்டாகாது. பாரதரே! பிராணிகளுக்கு ஆத்மவைக்காட்டிலும் மிக்கபிரியமானது வேறொன்றுமில்லையென்பது நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. மரணமென்பது எல்லாப்பிராணிகளுக்கும் வெறுப்பானதன்றோ? ஆதலால், பண்டிதன் எல்லாப்பிராணிகளிடத்திலும் தயை பாராட்டவேண்டும். பற்பல உபாயங்களோடு கூடியவர்களும் புத்தியாகிறவலையினால் சுற்றப்பட்டவர்களும் ஸூக்ஷ்மத்ருஷ்டி இல்லாதவர்களுமான மந்தர்கள் ஆங்காங்கு பிரமிக்கின்றார்களன்றோ? அரசரே! மிக்க ஸூக்ஷ்மத்ருஷ்டியுள்ளவர்கள் பிரம்மஸாம்யத்தை அடைகிறார்கள். பேரறிவாளரே! அப்படிப்பட்ட நீர் இவ்வண்ணமறிந்து அவர்களுக்குப் பரலோக ஸாதகமான உத்தரகிரியைகளைச் செய்யக்கடவீர். நீர் அதனாலேயே பலத்தை அடைவீர்” என்று கூறினார்.

எட்டாவது அத்யாயம்.

ஜலப்ரதானிகபர்வம். (தோடர்ச்சி.)



(வியாஸர் திருநாராஷ்டிரனுடைய சோகத்தை விலக்கியது.)

குருசிரேஷ்டனான திருநாராஷ்டிரன், விதாரனுடைய அந்த வாக்கியத்தைக்கேட்டுப் புத்திரசோகத்தினால் நான்குபக்கத்திலும் வாட்டப்பட்டவனாக மூர்ச்சை அடைந்து பூமியில் விழுந்தான். பாரதரே! அவ்வாறு பிரஜைஞையை இழந்து பூமியில் விழுந்திருக்கின்ற

அந்த அரசனைப்பார்த்துப் பந்துக்களும் வியாஸரும் அவ்வாறே ஸூத ஜாதியைச்சார்ந்த விதாரும் ஸஞ்சயனும் மற்ற ஸுஹ்ருத்துக்களும் இவருக்கு இஷ்டர்களான துவாரபாலகர்களும் ஸுகமாகவும் சீதமாகவுமிருக்கின்ற ஜலத்தினால் (கண்களையும் முகத்தையும் துடைத்து) விசிறிகளால் யத்தினத்தினால் வீசுகின்றவர்களாகக் கைகளால் சரீரத்தைத் தொட்டார்கள். அந்தநிலைமையிலிருக்கின்ற திருதராஷ்டிரனை நெடுநேரம் உபசரித்துக்கொண்டிருந்தார்கள். பிறகு, அரசன், நெடுநேரஞ்சென்று பிரஜைஞையை அடைந்து புத்திரர்கள் விஷயமான மனோவியாதிகளால் மூடப்பட்டவனாக, “மனுஷ்யத்தன்மை நிந்திக்கத் தக்கது. மனிதப்பிறப்பிலும் எதன்மூலமாக அடிக்கடி துக்கங்கள் உண்டாகின்றனவோ அந்தப் புத்திரமித்திரர்களத்திராதி *பரீக்ரஹத்தையும் நிந்திக்கவேண்டும். பிரபுவே! மித்திரநாசத்திலும் அர்த்தநாசத்திலும் ஞாதிகள் பந்துக்கள் இவர்களின் நாசத்திலும் விஷத்துக்கும் நெருப்புக்கும் ஒப்பான மிகப்பெரிதான துக்கம் அடையப்படுகிறது. எதனால் அங்கங்கள் எரிக்கப்படுகின்றனவோ, எதனால் பிரஜை அழிகிறதோ, மனிதன் எதனால் அவமதிக்கப்பட்டவனாக மரணத்தை அடைகிறானோ அந்த மரணசாதனமான இந்தத்துக்கம் பாக்கியத்தின் மாறாட்டத்தால் என்னுடையப்பட்டது. பிராணனை விடுவதைத் தவிர (வேறுவிதத்தினால்) அதனுடைய முடிவை அறிகிறேனில்லை. பிராம்மனோத்தமரே! நான் அதையும் இப்பொழுதே செய்யப்போகிறேன்” என்று நெடுநேரம் புலம்பினான். அந்தத்திருதராஷ்டிரன், மஹாத்மாவும் பிரம்மவித்துக்களுள் சிறந்தவருமான பிதாவைப்பார்த்து இவ்வண்ணமுரைத்து மயக்கமடைந்தான்; அதிக சோகத்தையும் அடைந்தான். பூமிக்குநாதனான அந்த அரசன் சிந்தித்துக்கொண்டு பேசாமலிருந்தான். பிரபுவான வியாஸர் அந்த அரசனுடைய அந்தவசனத்தைக்கேட்டுப் புத்திரசோகத்தினால் பீடிக்கப்பட்டிருக்கிற புத்திரனைப்பார்த்து ஒருவசனத்தை உரைக்கலானார்.

“திருதராஷ்டிர! நீண்ட கைகளையுடையவனே! அருமைப்புதல்வா! சொல்வேன்; கேள். பிரபுவே! சாஸ்திரங்களை உணர்ந்தவனும் மேதாவியும் தர்மங்களிலும் அர்த்தங்களிலும் ஸமர்த்தனுமாயிருக்கிறாய். பகைவர்களைத் தவிக்கச் செய்வனே! உனக்குத் தெரியாமலிருந்து (இனி) தெரிந்துகொள்ளவேண்டியது ஒன்றுமில்லை. பிராணிகள் அநித்யமானவை என்பதை அறிந்திருக்கிறாய். ஸம்சயமில்லை. அருமைமைந்தனே! ஜீவலோகம் நிலையற்றதாகவும்

(பரலோகத்தில்) ஸ்தானமானது நிலைத்ததாகவும் உயிர் மரணத்தை முடிவாகக்கொண்டதாகவும் இருக்கும்பொழுது, ஏன் வியஸனிக் கிரயம். ராஜேந்திர! இந்தவைரம் உண்டானது உனக்கு நேரில் தெரிந்ததே; உன்னுடைய புத்திரனைக் காரணமாகக்கொண்டு காலத்தின்சேர்க்கையால் உண்டுபண்ணப்பட்டது. அரசனே! கௌரவர்களுக்கு ஸூயமானது அவசியமாக உண்டாகத்தக்கதாக இருக்கும் ஸமயத்தில் உத்தமகதியை அடைந்த அந்தச்சூரர்களைப்பற்றி யாது காரணத்தினால் துக்கப்படுகிரயம்? மஹாபாகுபலமுள்ளவனே! ஜனநாதனே! அறிந்தவனும் மஹாத்மாவுமான விதுரனால் (வைரத்தை) தணித்தலைப்பற்றி எல்லாவிதத்தினாலும் முயற்சிசெய்யப்பட்டது. நெடுங்காலம் முயன்றுங்கூட ஒருபிராணியினாலும் தெய்வத்தினால் உண்டுபண்ணப்பட்ட வழியானது அடக்குவதற்கு ஸாத்யப்படாது என்பது என்னுடைய எண்ணம். தேவதைகளுடைய எந்தக்காரியம் நேரில் என்னால் கேட்கப்பட்டிருக்கிறதோ அதை உனக்கு மனத்தேறுதலுக்காக நான் உரைப்பேன். நான் முற்காலத்தில் சிரமமில்லாதவனாக நான்குபக்கங்களிலும் ஸஞ்சரித்துக்கொண்டு இந்திரஸபையை அடைந்தேன். அவ்விடத்தில் எப்பொழுதும் ஒன்றுசேர்ந்திருந்த தேவர்களையும் நாரதரை முதன்மையாகக்கொண்ட சிறந்த எல்லாத்தேவரிஷிகளையும் கண்டேன். பூமிக்கு நாதனே! காரியத்துக்காகத் தேவதைகளுடைய ஸமீபத்தில் வந்திருந்த பூமியையும் நான் அந்த இடத்தில் பார்த்தேன். அப்பொழுது பூமியானவள், ஒன்றுகூடியிருக்கின்ற தேவர்களிடம்போய், 'மஹாபாக்கியசாலிகளே! அப்பொழுது பிரம்மதேவருடைய கிருஹத்தில் நீங்கள் எனக்குப் பிரதிஞ்சை செய்தகாரியத்தைச்சீக்கிரம் செய்யவேண்டும்' என்று சொன்னாள். அவளுடைய அந்தவசனத்தைக்கேட்டு லோகங்களால் நமஸ்கரிக்கப்பட்டவரும் பிரபுவுமான விஷ்ணுவானவர் சிரித்துக்கொண்டு தேவஸபையில் அந்தப் பூமியைப்பார்த்து, 'திருதராஷ்டிரனுடைய நூறுபிள்ளைகளுள் எவன் மூத்தவனாகவும் தூர்யோதனென்று பிரவித்தனாகவும் இருக்கிறானோ அவன் உன்னுடைய காரியத்தைச் செய்வான். அந்த மன்னவனை அடைந்து செய்யவேண்டியதைச் செய்துகொண்டவளாவாய். அவனுக்காக அடிக்குந்தன்மையுள்ள மன்னவர்கள் குருஷேத்திரத்தை வந்தடைந்து உறுதியான சஸ்திரங்களால் ஒருவரைஒருவர் கொல்லப்போகிறார்கள். தேவி! ஆதலால், யுத்தத்தில் உன்னுடைய பாரத்துக்கு நாம் உண்டாகப்போகிறது. கல்யாணி! சீக்கிரமாக உன்னுடைய

இருப்பிடத்திற்குச் செல். உலகங்களைத் தாங்கு' என்கிற வசனத்தை உரைத்தார். அரசனே! நராதிபனே! அவனே உலகங்களை அழிப்பதன்பொருட்டுக் கலியினுடைய அம்சமாகவும் பொருமையுள்ளவனாகவும் பலமுள்ளவனாகவும் சூரனாகவும் குரோதமுள்ளவனாகவும் எவ்விதத்தினாலும் ஸமாதானப்படுத்தக் கூடாதவனாகவும் காந்தாரியினுடைய வயிற்றில் உன்னுடைய பிள்ளையாகத்தோன்றினான். தெய்வஸங்கல்பத்தால் அவனுக்கு அப்படிப்பட்ட பிராதாக்கள் தோன்றினார்கள். மாதூலனான சகுனியும் பரமஸகாவான கர்ணனும் ஒன்றுசேர்ந்த மன்னர்களும் பூமியில் நாசத்தின்பொருட்டுத் தோன்றினார்கள். அரசன் எவ்வித இயற்கையுள்ளவனாகத் தோன்றுகிறானோ அவனுடைய ஜனங்களும் அவ்வித இயற்கையுள்ளவர்களாகத் தோன்றுகிறார்கள். எஜமானன் தார்மிகனாக இருப்பானாகில் அதர்மவானும் தர்மவானாவன். எஜமானனுடைய குணதோஷங்களால் வேலைக்காரர்கள் குணதோஷமுள்ளவர்களாவார்கள். இந்த விஷயத்தில் ஸம்சயம் இல்லை. வேந்தனே! துஷ்டனான அரசனை அடைந்து உன்னுடைய புத்திரர்கள் போய்விட்டார்கள். நீண்டகைகளை உடையவனே! தத்துவங்களை அறிந்தவரான நாரதர் இந்த அர்த்தத்தை அறிகிறார். பூமிக்கு நாதனே! உன்னுடைய புத்திரர்கள் தத்தம் குற்றத்தினால் நாசமடைந்தார்கள். ராஜேந்திரனே! அவர்களைப்பற்றி நீ துக்கப்படாதே. துக்கத்திற்குக் காரணமில்லையன்றோ? பாரதனே! பாண்டவர்கள் உனக்குச் சிறிதும் தீங்கிழைக்கவில்லை. எவர்களால் இந்தப்பூமியானது நாசமடையும்படி செய்யப்பட்டதோ உன்னுடைய அந்தப் புத்திரர்கள் துராத்மாக்கள். முந்தியே நாரதரால் யுதிஷ்டிரனுடைய ராஜஸூயயாகஸபையில், 'குந்தீநந்தன! உனக்கு மங்களம். ஸம்சயமில்லை. பாண்டவர்களும் எல்லாக்கொளரவர்களும் ஒருவரையொருவர் எதிர்த்துப் போர்புரிந்து உயிரை இழக்கப்போகிறார்கள். நீ செய்யவேண்டியதைச் செய்வாயாக' என்று சொல்லியிருக்கிறார். பாண்டவர்கள் நாரதருடைய வசனத்தைக் கேட்டு அவ்வண்ணம் செய்தார்கள். ஸநாதனமான இந்தத் தேவரஹஸ்யம்முழுதும் உனக்கு உரைக்கப்பட்டது. பிரபுவே! எவ்வாறு இச்செய்கையானது தெய்வத்தினால் செய்யப்பட்டதென்றறிந்து, உனக்குச் சோகநாசம் உண்டாகும்? உயிர்களில் எவ்வாறு தயைஉண்டாகும்? பாண்டுபுத்திரர்களிடம் எவ்வாறு நேசம்உண்டாகும்? மகாபாகுபலமுள்ளவனே! சிறந்த கைகளுள்ளவனே! குரு

ஸ்ரேஷ்ட ! இந்தவிஷயமானது முந்தியே என்னால் கேட்கப்பட்டது. ராஜஸூயயாகத்தில் தர்மராஜனுக்குச் சொல்லப்பட்டது. என்னால் (இந்த) ரஹஸ்யமானது உரைக்கப்பட்டவுடன், தர்மநந்தனன் கௌரவர்களுடன் சண்டையில்லர்மலிருப்பதற்காக முயன்றான். தெய்வமானது அதிகபலமுள்ளதன்றோ? அரசனே! ஸ்தாவரமும் ஜங்கமமுமான பிராணியினால் எவ்விதத்தினாலும் தெய்வத்தினுடைய விதியானது தாண்டத் தக்கதன்றன்றோ? பாரத! தர்மத்தை முக்யமாகக் கொண்டவனும் சிறந்த அறிவுள்ளவனுமான நீ பிராணிகளின்போக்கு வரவுகளை அறிந்தும் அந்தத்தெய்வவிதியில் மயக்கமடைகிறாயே. யுதிஷ்டிரராஜன், நீ துக்கத்தினால் நன்கு வாட்டப்படுகிறாயென்றும் அடிக்கடி மதிமயக்கமடைகிறாயென்றும் அறிந்தால் பிராணனையும் விட்டுவிடுவான். வீரானுயுதிஷ்டிரன் (விலங்கு பறவை முதலிய) திர்யக்ஜாதிகளிடத்தில்கூட எப்பொழுதும் தயையுள்ளவன். ராஜேந்திர! அவன் எவ்வாறு உன்விஷயத்தில் தயைபாராட்டாமலிருப்பான்? பாரத! என்னுடைய ஆணையினாலும் மீட்சியில்லாத தெய்வத்தினுடையகதியினாலும் பாண்டவர்களுடைய காரணயத்தினாலும் உயிரைத்தரித்திரு. அப்பா! இவ்வாறு இருக்கின்ற உனக்கு உலகத்தில் கீர்த்தி உண்டாகும். மிக்கபெரிய தர்மார்த்தங்கள் உண்டாகும். தவமும் நெடுங்காலம் செய்யப்பட்டதாகும். மஹாராஜனே! எரிகிற நெருப்பைப்போல் உண்டாயிருக்கிற புத்திர சோகத்தை எப்பொழுதும் ஸத்புருஷனான நீ அறிவாகிற ஜலத்தினால் அவித்துவிடு” என்று உரைத்தார்.

அளவற்ற தேஜஸையுடையவரான அந்த வியாஸருடைய அந்த வசனத்தைக்கேட்டு, திருதராஷ்டிரன் ஒரு முகூர்த்தகாலம் ஆலோசித்து (பின்வருமாறு) உரைக்கலானான். “பிராம்மணோத்தமரே! பெரிதான சோகஸமூகத்தினால் நான் நன்கு தூண்டப்பட்டிருக்கிறேன். அடிக்கடி மதிமயக்கமடைகின்ற நான் என்னை அறியவில்லை. தெய்வத்தினது கட்டளையினுண்டான உம்முடைய இந்தவசனத்தைக்கேட்டு நான் உயிரைத்தரிக்கப்போகிறேன். துக்கிக்காமலிருப்பதற்கும் முயல்வேன்” என்று சொன்னான். ராஜேந்திரரே! ஸத்யவதீ நந்தனரான வியாஸர் திருதராஷ்டிரனுடைய இந்த வசனத்தைக்கேட்டு அந்த இடத்திலேயே அந்தர்த்தானத்தை அடைந்தார்” என்று சொன்னார்.*

* அதிகபாடத்தின் முதலாவது அத்யாயம்.

ஜனமேஜயர் சொல்லுகிறார். “பிரம்மரீஷியே! பகவானுள் வ்யாஸர் சென்மவுடன், பூமிக்கிடைவனான திருதராஷ்டிரன் என்னசெய்தான்? அதனை

ஒன்பதாவது அத்யாயம்.

ஜலப்ரதானிகபர்வம். (தோடர்ச்சி.)



(திருதராஷ்டிரன், மரித்தவர்களைப்பார்ச்சிக் காந்தாரிமுதலியவர்களுடன் போர்க்களத்திறோக்கிச் சென்றது.)

ஜனமேஜயர், “பிரம்மரிஷியே! வியாஸர் போனவுடன், தர்மாத்மாவும் பூமிக்கு நாதனுமான திருதராஷ்டிரன் என்னசெய்தான்? அதனை எனக்கு விஸ்தாரமாக உரைக்கக்கடவீர்” என்று வினவ, வைசம்பாயனர் சொல்லலானார்.

“புருஷஸ்ரேஷ்டனான திருதராஷ்டிரன் இதனைக்கேட்டு நெடுநேரம் சிந்தித்துப் புத்தியை இழந்தவனாகி ஸஞ்சயனை நோக்கி, “குதிரைகளைப் பூட்டு” என்றுசொல்லி விதுரரைப்பார்த்து, “ஊத்தாவே! காந்தாரியையும் மற்றப்பாரதஸ்திரீகளைவரையும் அவ்வாறே குந்தியையும் என்னருகில் விரைவாக அழைத்துவா” என்றுசொன்னான். தர்மாத்மாவான திருதராஷ்டிரன் தர்மங்களை அறிந்தவர்களுள் சிறந்தவரான விதுரரைப்பார்த்து இவ்வண்ணம் உரைத்துச் சோகத்தினால் மிகஅடிக்கப்பட்ட அறிவையுடையவனாக வாகனத்திலேயே ஏறினான். புத்திரசோகத்தினால் பீடிக்கப்பட்டிருக்கிற காந்தாரியும் பர்த்தாவினுடைய வசனத்தினால் ஏவப்பட்டவளாகக் குந்தியுடனும் மற்ற ஸ்திரீகளுடனும் அரசனிருக்குமிடத்துக்கு ஓடிவந்தாள். அந்தஸ்திரீகள் அரசனிடம்வந்து மிக்க சோகத்துடன் ஒருவரை ஒருவர் அழைத்து ஆயாஸமடைந்தவர்களாகப் பிறகு மிகஇரைந்து அலறினார்கள். விதுரர் அவர்களை ஸமாதானப்படுத்தினார். பிறகு, அவர்களைக் காட்டிலும் மிக்கதுன்பமடைந்தவரான அந்தவிதுரர் பாஷ்பங்களால் குரல் தடுமாறுகின்ற அந்தஸ்திரீகளைத் தாமே (வாகனங்களில்) ஏறும்

எனக்கு விரித்துரைக்கக்கடவீர். அவ்வாறே, அரசரும் கொளவரும் பெரிய மனமுள்ளவருமான தர்மபுத்திரரும் க்ருபர் முதலான அம்மூவரும் யாதுசெய்தனர்? அஸ்வத்தாமாவினுடைய செய்கையைக் கேட்டேன். ஒருவரையொருவர் சபிக்கும்படி செய்யப்பட்டதையும் கேட்டேன். ஸஞ்சயன் சொல்லியதும் மேல் நடந்ததுமான விருத்தாந்தத்தை உரைப்பீராக” என்றுவினவ, வைசம்பாயனர் சொல்லலானார்.

“தூர்யோதனனும் கொல்லப்பட்டுச் சேனையும் முழுதும் கொல்லப்படவே, ஸஞ்சயன் அறிவையிழந்தவனாகித் திருதராஷ்டிரனை அடைந்து சொல்லுகிறான். “அரசரே! பற்பல தேசங்களிலிருந்துவந்த பற்பல தேசத்தரசர்கள்

படி செய்து, (பிறகு) பட்டணத்தினின்று புறப்பட்டார். பிறகு, எல்லாக் கௌரவர்களுடைய வீடுகளிலும் உரத்த சத்கமுண்டாயிற்று. சிறுவர்கள் தொடங்கிப் பட்டணமனைத்தும் சோகத்தினால் பீடிக்கப்பட்டதாயிற்று. எந்தஸ்திரீகள் முன்பு தேவகணங்களாலும் பார்க்கப்படவில்லையோ அந்தஸ்திரீகள் நாதர்கள் கொல்லப்பட்டவர்களாக அப்பொழுது ஸாதாரண ஜனங்களாலும் பார்க்கப்பட்டார்கள். அவர்கள் மிக்க மங்களகரமான கூந்தல்களை விரித்துக் கொண்டும் பூஷணங்களைக் கழற்றி எறிந்தும் ஒற்றை வஸ்திரத்தைத் தரித்தவர்களாக நாதனற்றவர்கள்போல நான்கு பக்கத்தினின்றும் வெளியில் வந்தார்கள். அந்தஸ்திரீகள், மலைகளுடைய குகைகளினின்று யூதபதியை இழந்த பெண்மான்கள்போல வெண்மையான மலைபோன்ற உருவமுள்ள மாளிகைகளினின்று வெளிப்பட்டார்கள். அரசரே! பலபிரிவாக அப்பொழுது வெளியில் புறப்பட்ட அந்த மாதர்களுடைய கூட்டங்கள் சோகத்தினால் பீடிக்கப்பட்டவைகளாக நாட்டியம்பயிலுமிடத்தில் பெண்குதிரைக்குட்டிகளுடைய கூட்டங்கள் ஓடுவதுபோல ஓடின. (தெய்வத்தினால்) கெடுக்கப்பட்ட அந்தப் பெண்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு மைந்தர்களையும் உடன்பிறந்தார்களையும் தந்தையர்களையும் பற்றி அலறுகின்றவர்களாக யுகாந்தத்தில் நேர்வதுபோன்ற ஜனநாசத்தைக் கண்டார்கள். புலம்புகின்றவர்களும் அழுகின்றவர்களும் ஆங்காங்கு ஓடுகின்றவர்களுமான மாதர்கள் சோகத்தினால் அறிவழிக்கப்பட்டவர்களாகிச் செய்யவேண்டியதை அறியவில்லை. எந்தஸ்திரீகள் முன்பு தோழிமார்களிடத்திலும் வெட்கப்படுவார்களோ அவர்கள் ஒற்றையாடை உடுத்தவர்களாகவும் வெட்கமில்லாதவர்களாகவும் மாமியார்களுக்கெதிரில் நின்றார்கள். அரசரே! எந்த மங்கையர்கள் மிகச்சிறிய சோகங்களிலும் ஒருவரையொருவர் தேற்றிக்கொள்வார்களோ அவர்கள் சோகத்தினால் தளர்ச்சி

அனைவரும் உம்முடைய புத்திரர்களோடு பித்ருலோகத்தை அடைந்தார்கள். பாரதரே! எப்பொழுதும் வேண்டப்படும் வைரத்திறுடைய முடிக்கவச் செய்ய விரும்பிய உம்முடைய புத்திரனால் புரிமுழுவதும் நாசமடையும்படி செய்யப்பட்டது. பூமிக்கு நாதரே! வரிசையாக எல்லாப்பிரிவுகளுக்கும் பேரன்மார்களுக்கும் தந்தையர்களுக்கும் பிரேதகாரியங்களைச் செய்யியும்” என்றான். ஸஞ்சயருடைய கோரமான அவ்வார்த்தையைக்கேட்டுப் பூமிக்கு நாதனான அத்தத்திருதராஷ்டிரன் உயிரிழந்தவன்போல அசைவற்றுப் பூமியில் விழுந்தான். பூமியில் படுத்தக்கொண்டிருக்கின்ற அத்தப்புபதியை அருகி எல்லாத் தர்மங்களையும் திறந்தவரான விதுரர் இவ்வசனத்தை உரைக்கலானார்.

யுள்ளவர்களாக ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். அரசன் அழுகின்ற ஆயிரக்கணக்கான அந்தஸ்தீர்களால் சூழப்பட்டவனாகவும் தீனனாகவும் போர்க்களத்தைக்குறித்து நகரத்தினின்று விரைவாகப் புறப்பட்டான். சில்பிகளும் வியாபாரிகளும் வைசியர்களும் வேலைசெய்து பிழைக்கின்ற மற்ற எல்லாரும் அரசனை முன்னிட்டுக்கொண்டு நகரத்தினின்று வெளியில் புறப்பட்டார்கள். கௌரவர்களுக்கு அழிவுண்டாயிருக்கிற தருணத்தில், துன்பமுற்றவர்களும் விசேஷமாக அலறுகின்றவர்களுமான அவர்களுடைய பெரியசத்தமானது உலகங்களைத் துன்பமடையும்படி செய்துகொண்டு தோன்றியது. யுகாந்தகாலம்வந்த தருணத்தில் எரிக்கப்படுகின்ற பிராணிகளுக்கு நாசம் வருவதுபோல நாசம் வந்துவிட்டதென்று பிராணிகள் எண்ணின. மஹாராஜரே! கௌரவர்களுக்கு அழிவுண்டானபொழுது மிக்கஅன்புள்ளவர்களான அந்தப் பட்டணத்துஜன்ங்கள் மிக்க மனவருத்தமுற்றவர்களாக அப்பொழுது மிக அலறினார்கள் ” என்று கூறினர்.

பத்தாவது அத்யாயம்.

ஜ ல ப் ர தா னி க பர் வ ம். (தோடர்ச்சி.)



(போர்க்களத்தைக் காணச்சென்ற திருதராஷ்டிரன் வழியில் கிருபர்மதலானவர்களைக் கண்டதும், அவர்கள் திருதராஷ்டிரனைத் தேற்றிச்சென்றதும்.)

பிறகு, ஒரு குரோசதூரம் சென்று சாரத்வதரான கிருபர், துரோணபுத்திரர், கிருதவர்மா என்கிற அந்த மஹாரதர்களைக் கண்டார்கள். அவர்களோ தலைவனும் குருடனும் அழுகின்றவனுமான அரசனைப் பார்த்தவுடனே கண்ணீரினால் தடுமாறும் குரலுடன்

“அரசரே! எழுந்திரும். ஏன் படுத்திருக்கிறீர்? பரதர்களில் சிறந்தவரே! நீர் வியஸனமடையவேண்டாம். லோகேஸ்வரரே! இது எல்லாப்பிராணிகளுக்கும் முடிவிலுள்ள கதி. பாரதரே! பிராணிகள் முதலில் இல்லாமலிருந்து மத்தியில்தோன்றி முடிவில் இல்லாமற்போகின்றன. அவ்விஷயத்தில் ஏன் புலம்பவேண்டும்? துக்கப்படுகிறமனிதன் மாண்டவனைப் பின்தொடருகிறதில்லை. துக்கப்படுகிறமனிதன் சாகிறதாயில்லை. உலகம் இத்தத்தன்மையுள்ளதாயிருக்கையில், ஏன் விசனப்படுகிறீர்? யுத்தம்செய்யாதவனும் மாண்டுபோகிறான். யுத்தஞ்செய்யவனும் பிழைத்திருக்கிறான். மஹாராஜரே! ஒருவனாவது காலத்தை அற உந்து மீறி உடக்கவில்லை. கௌரவர்களுள் சிறந்தவரே! காலமானது

பெருமூச்சுவிட்டுக்கொண்டு இதனை உரைத்தார்கள். “ மகாராஜரே ! வேந்தரே ! பூமிக்கு இறைவரே ! உம்முடைய புத்திரன் எவ்விதத் தினாலும் எவராலும் செய்யமுடியாதகாரியத்தைச்செய்து பரிவாரங்களுடன் கூடவே இந்திரலோகஞ்சென்றான். பரதர்களுள் சிறந்தவரே ! துர்யோதனனுடைய சேனையினின்று நாங்கள் மூன்று ரதிகர்களே விடுபட்டோம். மற்ற உமதுசேனை முழுவதும் நசித்துவிட்டது” என்றனர். சாரத்வதரான கிருபர் அரசனைப்பார்த்து இவ்வண்ணம் உரைத்துவிட்டு, பிறகு, புத்திரசோகத்தினால் பீடிக்கப்பட்ட காந்தாரியைப்பார்த்து இந்த வசனத்தை உரைக்கலானார். பயமற்றவர்களாகப் போர்புரிந்த அந்த உன்னுடைய புத்திரர்கள் அனேக சத்துருக் கூட்டங்களைக் கொன்றும் வீரச்செயல்களைச் செய்தும் நாசமடைந்தார்கள். அவர்கள் குற்றமற்றவைகளும் சஸ்திரங்களால் ஜயிக்கப்பட்டவைகளுமான உலகங்களை நிச்சயமாக அடைந்து பிரகாசிக்கின்ற தேகத்தைப்பெற்றுத் தேவர்கள்போல விளையாடிகிறார்கள். அரசியே ! எல்லாரும் யுத்தத்தில் எதிர்த்துநின்று போர்புரிந்து உயிரை இழக்கும்படி செய்யப்பட்டார்கள். சூரர்களுள் யுத்தம் செய்பவன் ஒருவனாவது புறங்காட்டினவனாகவில்லை. ஆயுதத்தினாலேயே நாசத்தை அடைந்தான். ஒருவனாவது (பகைவரைக்) கும்பிடவில்லை. யுத்தத்தில் சஸ்திரத்தினால் மரணமானது கூடித்திரியனுக்குச் சிறந்த கதி என்று முன்னோர்கள் கூறுகின்றனர். அவர்களைப்பற்றி நீ துக்கிக்கத்தக்கவளல்லீ. ராஜபத்னி ! அவர்களுடைய பகைவர்களான பாண்டவர்களும் விடப்படவில்லை. அஸ்வத்தாமாவைத் தலைவனாகக்கொண்ட எங்களால் செய்யப்பட்டதைக்கேள். உன்னுடைய குமாரன் பீமஸேனனால் அதர்மத்தினால் கொல்லப்பட்டானென்பதைக் கேட்டு, உறங்கிக்கொண்டிருந்த பாண்டவர்களுடைய பாசறையை அடைந்து துன்பம் செய்யப்பட்டது. திருஷ்டத்யும்னனை முதன்மையாகக்கொண்ட எல்லாப் பாஞ்சாலர்களும்

பற்பலவிதமான எல்லாப்பிராணிகளையும் இழக்கிறது. காலத்திற்கு ஒருவனாவது வேண்டியவனும்ல்லன் ; விரோதியுமல்லன். பரதர்களில் சிறந்தவரே ! காற்று எவ்வாறு புற்களுடைய நுணிகளை நாற்பக்கங்களிலும் சுழற்றுகிறதோ அவ்வாறு பிராணிகள் காலத்தின்வசத்தை அடைகின்றன. ஒரு கூட்டமாகச் சேர்ந்து புறப்பட்டவர்களும் அந்தக்கூட்டத்தில் சென்றுகொண்டிருப்பவர்களுமான எல்லா ருள்ளும் எவனுக்குக் காலப்பந்ததோ அவன் முந்திச்செல்லுகிறான். அதில் ஏன் புலம்பவேண்டும் ? அரசரே ! யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களான எவர்களைப்பற்றி நீர் வியஸனப்படுகிறீரோ அந்த மகாத்மாக்கள் துக்கிக்கப்படத்

மற்றுமுள்ள துருபதனுடைய குமாரர்களும் திரௌபதீபுத்திரர்களும் கொல்லப்பட்டார்கள். உனது புத்திரனுடைய சத்துருவர்க்கத்துக்கு அவ்வாறான வதத்தைச் செய்துவிட்டு ஒடுகிறோம். மூவரும் யுத்தத்தில் நிற்பதற்குச் சக்தியற்றவர்கள். சூரர்களும் சிறந்த வில்லாளிகளுமான அந்தப்பாண்டவர்கள் கோபத்துக்கு வசப்பட்டவர்களாகவும் பழிக்குப்பழிதீர்க்க எண்ணங்கொண்டவர்களாகவும் விரைவாக வந்து விடுவார்கள். அதிகமதங்கொண்டவர்களும் புருஷசிரேஷ்டர்களும் சூரர்களுமான அந்தப்பாண்டவர்கள் புத்திரர்கள் கொல்லப்பட்டார்களென்பதைக்கேட்டு (நம்முடைய) ஸ்தானத்தைத் தேடிக்கொண்டு விரைவாகவந்துவிடுவார்கள். அவர்களுக்குக் கெடுதலைச் செய்துவிட்டு நல்ல நிலைமையுடனிருப்பதற்கு நாங்கள் சக்தியுள்ளவர்களல்லோம். ராஜபத்னி! எங்களுக்கு அனுமதிக்கொடு. சோகத்தில் மனத்தைச் செலுத்தாதே. அரசரே! நீர் (எங்களுக்கு) விடைகொடும். உத்தமமான தைர்யத்தை அடையும். நீர் நாசத்தையும் முக்கியமான ஷுத்திரியதர்மத்தையும் பாடும்' என்றார். பாரதரே! மஹாராஜரே! கிருபரும் கிருதவர்மாவும் துரோணபுத்திரரும் இவ்வாறு சொல்லிவிட்டு அரசனையும் பிரதக்ஷிணம்செய்து புத்திமானும் அரசனுமான அந்தத்திருதராஷ்டிரனைப் பார்த்துக்கொண்டே கங்கைக்கருகில் குதிரைகளை விரைவாக நடத்திச்சென்றார்கள். அரசரே! அந்த எல்லாமஹாரதர்களும் சிறிதுதூரம்சென்று மனவருத்தமுற்றவர்களாக ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு அப்பொழுது அவர்கள் மூன்றாகப்பிரிந்து சென்றார்கள். அப்பொழுது சாரத்வதரான கிருபர் ஹஸ்திநாபட்டணம் சென்றார். கிருதவர்மா தனது நாட்டுக்கே சென்றான். அஸ்வத்தாமா வியாஸருடைய ஆசிரமஞ்சென்றார். இவ்வண்ணமாக அந்த வீரர்கள் மஹாத்மாக்களான பாண்டிபுத்திரர்களுக்குத் தீங்கைச்செய்து பயத்தினால் பீடிக்கப்பட்டவர்களாக ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே சென்றனர். சத்துருக்களைச்

தக்கவர்களல்லர். ஏனென்றால், அவர்களனைவரும் ஸ்வர்க்கத்தை அடைந்து விட்டார்கள். (யுத்தத்தில்) சரீரத்தைவிடுகின்ற சூரர்கள் எவ்வாறு ஸ்வர்க்கத்தை அடைகிறார்களோ அவ்வாறு தக்ஷிணைகளுடன் கூடின யாகங்களாலும் தவங்களாலும் வித்தையினாலும் அடைவதில்லை. எல்லாரும் வேதத்தை அறிந்தவர்கள். எல்லாரும் சூரர்கள். விரதத்தை நன்கு அனுஷ்டித்தவர்கள். எல்லாரும் எதிர்த்து நின்று சண்டைசெய்து உயிரைவிட்டார்கள். அவர்கள் விஷயத்தில் ஏன்புலம்ப வேண்டும்? அந்த உத்தமபுருஷர்கள் சூரர்களுடைய சரீரங்களாகிற நெருப்புக்களில் பாணங்களாகிற ஆகுதிகளை ஹோமம் செய்தார்கள். ஹோமம் செய்யப்படு

சிக்ஷிப்பவர்களும் மஹாத்மாக்களுமான வீரர்கள் அப்பொழுது அரசனைச் சந்தித்துவிட்டு ஸூர்யன் உதிப்பதற்குள்ளாக இஷ்டப்படி சென்றார்கள். மன்னரே! மஹாரதர்களான அந்தப்பாண்டுபுத்திரர்கள் அப்பொழுதுதான் துரோணபுத்திரரை அடைந்து விக்கிரமத்தை வெளியிட்டு யுத்தத்தில் அவரை ஜயித்தார்கள்.

பதினேராவது அத்தியாயம்.

ஜலப்ரதானிகபர்வம். (தொடர்ச்சி.)



(யுதிஷ்டிரர் கோவிந்தர்முதலானவர்களோடு திருதராஷ்டிரன்டம் சேன்று வணங்கியதும், திருதராஷ்டிரன் யுதிஷ்டிரரை மெதுவாகக் கட்டிக்கொண்டு பிறகு பீமனை நோறுக்கக்கருதி மாதவரால் ஏமாற்றப் பட்டு ஒருப்புப்பதுமையை நோறுக்கியதும்.)

எல்லாச்சேனைகளும் கொல்லப்பட்ட தருணத்தில், தர்மராஜரான யுதிஷ்டிரர் பிராயமுதிர்ந்த பிதாவான திருதராஷ்டிரன் ஹஸ்திபாட்டணத்தினின்று புறப்பட்டதைக்கேட்டார். மஹாராஜரே! புத்திரசோகத்தினால் கவரப்பட்டவரும் துக்கிக்கின்றவருமான அந்த யுதிஷ்டிரர் அப்பொழுது பிரதாக்களோடுகூடி வீரரும் மஹாத்மாவுமான தாசார்ஹராலும் ஸாத்யகியினாலும் யுயுத்ஸுவினாலும் பின் தொடரப்பட்டுப் புத்திரசோகத்தினால் பீடிக்கப்பட்ட திருதராஷ்டிரனைநோக்கிச் சென்றார். அதிக துக்கத்தினால் பீடிக்கப்பட்டவளான திரௌபதியும் சோகத்தினால் வாட்டமுற்றவளாக அவ்விடத்தில் கூடியிருந்த பாஞ்சாலஸ்திரீகளோடு அந்த யுதிஷ்டிரரைப் பின் தொடர்ந்து சென்றாள். பரதர்களுள் சிறந்தவரே! யுதிஷ்டிரர் அன்றிற்பகுகிள்போலத் தீனமாக அலறுகின்ற மாதர்களுடைய கூட்டங்

கின்றபாணங்களையும் தாங்கினார்கள். மன்னரே! ஸ்வர்க்கத்துக்கு ஸாதனமான உத்தமமான மார்க்கத்தை இவ்வாறு உமக்கு உரைத்தேன். க்ஷத்திரியனுக்கு இவ்வுலகில் யுத்தத்தைக்காட்டிலும் மேலானது ஒன்றுமில்லை. அந்தக்ஷத்திரியர்கள் மஹாத்மாக்கள் ; சூரர்கள் ; யுத்தத்தில் நல்ல தேர்ச்சியுடையவர்கள் ; உத்தமமான மனோரதத்தை அடைந்தார்கள். எல்லாருமே துக்கிக்கப்பட்டத்தகாதவர்களன்றோ ? புருஷஸ்ப்ரேஷ்டரே ! தாமே மனத்தைத்தேறுதலடையும்படி செய்து சோகத்தை அடையாமலிருப்பீராக. சோகத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட நீர் இப்பொழுது கர்ரியத்தைவிடுதல் தகாது” என்று கூறினார்.

களை யுத்தபூமிக்கருகில் கண்டார். ‘ அரசருடைய தர்மத்தையறியும் தன்மை எங்கே? அந்தத்தயை எங்கே? தந்தையரையும் உடன் பிறந்தார்களையும் குருபுத்திரர்களையும் நண்பர்களையும் கொன்றாரே! மஹாபாகுபலமுள்ளவரே! துரோணரையும் பிதாமஹரான பீஷ்மரையும் உயிரைஇழக்கும்படிசெய்து ஜயத்ரதனையும் கொன்று எவ்வாறுஉமக்கு(ராஜ்யபரிபாலனத்தில்)மனம் பிரவிர்த்தியுள்ளதாயிற்று? பாரதரே! தந்தையரையும் பிராதாக்களையும் ஜயிக்கமுடியாத அபிமன்யுவையும் திரௌபதீபுத்திரர்களையும் பாராமலிருக்கிற உமக்கு ராஜ்யத்தினால் செய்யத்தக்கது என்ன?’ என்று அலறுகின்றவர்களும் கைகளைஉயரத்தூக்கினவர்களும் தைன்யமுற்றவர்களும் பாண்டவர்களுக்குப் பிரியர்களான அபிமன்யு முதலானவர்களாலும் அப்ரியர்களான தூர்யோதனாதிகளாலும் அழுகின்றவர்களுமான ஆயிரக்கணக்கான அந்தஸ்தூர்களால் அரசர் நாற்புறங்களிலும் சூழப்பட்டார். மிக்கபுஜபலமுள்ளவரும் தர்மராஜருமான யுதிஷ்டிரர் அன்றிற்பக்ஷிகளைப்போல் அலறுகின்ற அந்தஸ்தூர்களைத் தாண்டிப் பெரியதகப்பனை வந்தனம்செய்தார். பிறகு, பகைவர்களைத்துன்புறுத்துகின்றவர்களான அந்தப் பாண்டவர்கள் எல்லாரும் வரிசையாகப்பிதாவை வந்தனம்செய்து பெயர்களையும் தெரிவித்தார்கள். புத்திரர்களுடைய வதத்தினால் பீடிக்கப்பட்டவனும் சோகத்தினால் எளிமையுற்றவனுமான திருதராஷ்டிரன் புத்திரர்களுடையநாசத்தையுண்டிபண்ணின அந்தப்பாண்டிருந்தனரான யுதிஷ்டிரரைப் பிரீதியில்லாமலே கட்டிக் கொண்டான். பாரதரே! தர்மராஜனைக் கட்டிக்கொண்டு தேறுதலடையச்செய்து, எரிக்க எண்ணங்கொண்ட நெருப்புப்போலக் கெட்டஎண்ணங்கொண்டவனாகப் பீமனை (த்தழுவ) விரும்பினான். சோகமாகிற காற்றினால் மூட்டப்பட்ட அவனுடைய அந்தக் கோபமாகிறநெருப்பானது பீமஸேனமயமான காட்டைத் கொளுத்த எண்ணங்கொண்டதுபோலக் காணப்பட்டது. ஸ்ரீவாஸுதேவர் பீமனைப் பற்றிய அமங்களமான அவனுடைய எண்ணத்தை அறிந்து பீமனை

அதிகபாடத்தின இரண்டாவது அத்யாயம்.

“ புருஷஸுரேஷ்டனான திருதராஷ்டிரன் விதூரருடைய அந்தவாக்கியத்தைக்கேட்டு வாகனம்பூட்டும்படி சொல்லிவிட்டு மீண்டும், “காந்தாரியையும் பாரதமாதர்களையையும் சீக்கிரமாக அழைத்துவா. அங்கே வேறு எந்தஸ்தூர்கள் இருக்கிறார்களோ அவர்களையும் மருமகளான குந்தியுடன் அழைத்துவா” என்னும் சொல்லைச்சொன்னான்.

இருகைகளாலும் விலக்கிக்கொண்டு இரும்புமயமானபீமனைக்கொடுத்தார். மகாபுத்தியுள்ளவரும் ஜனார்த்தனருமான ஸ்ரீஹரியானவர் அவருடைய இங்கிதத்தை முந்தியே தெரிந்துகொண்டு அந்தவிஷயத்தில் தக்க ஏற்பாட்டைச்செய்தார். பலசாலியான அரசன் இரும்புமயமான பீமஸேனை அவனென்றே எண்ணிக்கொண்டு இருகைகளாலும் தழுவிக்கொண்டே நொறுக்கினான்? பதினாயிரம் யானைக்குஸமமான பலமுள்ள அந்த அரசன் இரும்புமயமான பீமனை நொறுக்கி மார்பில் மிகநசுக்கப்பட்டவனாகி வாயினின்று ரக்தத்தைக் கக்கினான். பிறகு, பூத்திருக்கின்ற நுனிக்கிளையுடன்கூடின பாரிஜாதவிருஷும் போல ரக்தத்தால் நனைக்கப்பட்டவனாக அப்படியே பூமியில் விழுந்தான். அப்பொழுது, கற்றறிந்தவனும் கவல்கணன்மைந்தனும்ஸூதனுமான ஸஞ்சயன் அந்தஅரசனை எடுத்தான்; அவனை ஸமாதானஞ் செய்கின்றவன்போலத் துக்கத்தைத் தணியச்செய்துகொண்டு, 'இவ்விதம் வேண்டாம்' என்றும் சொன்னான். அரசன், பீமன் மாண்டானென்று நினைத்துக் கோபத்தைவிட்டுப் பெரியமனமுள்ளவனாகிச் சோகத்தை அடைந்து, 'ஆ! ஆ! பீமா!' என்றலறினான். ஆண்மையிற் சிறந்தவரான வாஸுதேவர் அந்தத்திருதராஷ்டிரன் கோபத்தை விட்டுவிட்டானென்றும் பீமஸேனனுடைய வதத்தினால் பீடிக் கப்பட்டிருக்கிறனென்றும் அறிந்து இந்தவசனத்தை உரைக்கலானார்.

“பிரபுவே! த்ருதராஷ்டிரரே! நீர் வியஸனப்படவேண்டாம். உம்மால் பீமன் கொல்லப்படவேஇல்லை. உம்மால் இரும்புமயமான இந்தப் பீமஸேனனுடைய பிரதிமையானது தள்ளப்பட்டது. பரதர்களுள் சிறந்தவரே! உம்மைக் கோபத்திற்கு வசப்பட்டவரென்றறிந்து ம்ருத்யுவினுடைய கோரப்பற்களின் இடையை நாடியிருக்கின்ற குந்தீநந்தனன் என்னால் விலக்கப்பட்டான். ராஜஸ்ரேஷ்டரே! பலத்தில் உமக்குச்சரியானவன் ஒருவனுமில்லையன்றோ? மிக்க புஜபலமுள்ளவரே! எந்தமனிதன் உம்முடைய இருகைகளாலும் கட்டுதலை ஸஹிப்பான்? எவ்வாறு ஒருவன் அந்தகளை அடைந்து உயிரோடு மீண்டு வரமாட்டானோ அவ்வாறே உம்முடைய இரண்டு கைகளின் மத்தியத்தை அடைந்து ஒருவனும் உயிரோடிருக்கமாட்டான். குருவம்சத்திலுதித்தவரே! ஆதலால், உம்முடைய புத்திரனால் செய்யப்பட்டிருந்த இரும்புமயமான இந்தப் பீமஸேனனுடைய பிரதிமையானது என்னால் உமக்கே காணிக்கையாக்கப்பட்டது. ராஜேந்திரரே! புத்திரசோகத்தால் நாற்புறங்களிலும் நன்கு தபிக்கப்பட்டிருக்கிற உம்முடையமனமானது தர்மத்தினின்று விலக்கப்பட்டுவிட்டது.

ஆதலால், நீர் பீமஸேனைக் கொல்ல விரும்புகிறீர். அரசரே! நீர் வருகோதரனைக்கொல்ல எண்ணங்கொண்டது உமக்குத் தகுதியன்று. மஹாராஜரே! உம்முடைய புத்திரர்கள் எவ்விதத்தினாலும் ஜீவிக்க மாட்டார்கள். ஆதலால், சாந்தியைக்குறித்து எண்ணங்கொண்ட நாம் செய்ததனைத்தையும் நீர் ஸம்மதியும். துக்கத்தில் மனத்தைச் செலுத்தவேண்டாம்” என்று கூறினார்.

பன்னிரண்டாவது அத்யாயம்.

ஜலப்ரதானிகபர்வம். (தோடர்ச்சி.)



(ஸ்ரீ வாஸுதேவருடைய வாக்கியத்தினால் கோபத்தைவிட்ட திருதராஷ்டிரன் பீமன்முதலானவர்களைக் கட்டிக்கொண்டது.)

பிறகு, பரிசாரகர்கள் சுத்திபண்ணுவதற்காக அந்தத்திருதராஷ்டிரனை வந்தணுகிறார்கள். சுத்திசெய்யப்பட்ட அவனை மதுஸூதனர் பார்த்து மறுபடியும் இவ்வாறு கூறலானார். “மன்னரே! வேதங்களும் பற்பல சாஸ்திரங்களும் உம்மால் அத்தியயனம் பண்ணப்பட்டிருக்கின்றன. புராணங்களும் தனித்த ராஜதர்மங்களும் உம்மால் கேட்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கற்றறிந்தவரும் பேரறிவாளருமான நீர் பலாபலங்களில் ஸமர்த்தராக இருந்துகொண்டும் யாதுகாரணம் பற்றி உமது குற்றத்தினாலே இவ்விதமான கோபத்தைப் பாராட்டுகிறீர்? பாரதரே! அப்பொழுதே நானும் பீஷ்மரும் துரோணரும் விதாரரும் ஸஞ்சயனும் உமக்குச் சொன்னோம். வேந்தரே! விதாரரும் ஸஞ்சயனும் சொல்லியிருக்கிறார்கள். அந்த வார்த்தையை நீர் அனுஷ்டிக்கவில்லை. குரு வம்சத்திலுதித்தவரே! அப்பொழுது நீர் தடுக்கப்பட்டிருந்தும் பலத்திலும் செளர்யத்திலும் பாண்டவர்கள் மேற்பட்டவர்களென்றறிந்தும் எம்முடைய சொல்லைச் செய்யவில்லை. எந்த அரசன் நிலைத்த அறிவுள்ளவனாகத் தானாகவே தோஷங்களைப் பார்க்கிறானோ, தேசகாலங்களின் பாகுபாட்டையும் அறிகிறானோ அவன் சிறந்த நன்மையைப் பெறுகிறான். நன்மையைப்பற்றிச் சொல்லப்படுகின்ற எந்த மனிதன் ஹிதாஹிதங்களை ஏற்றுக்கொள்வதில்லையோ அவன் ஆபத்துக்களை அடைந்து நாசத்தை அடைகிறானன்றோ? பாரதரே! ஆதலால், உம்மை வேறுவிதமான நடையுள்ளவரென்று நன்றாகத்தெரிந்துகொள்ளும். அரசரே! அடங்காத சித்தத்துடன் கூடினவரான நீர் தூர்யோதனனுடையவசத்தில்

நிலைபெற்றிருந்தீர். உம்முடைய குற்றத்தினாலே ஆபத்தையடைந்திருக்கிறீர். ஏன் பீமனைக் கொல்லவிரும்புகிறீர்? ஆதலால், உம்முடைய பாவத்தை நினைத்துக்கொண்டு நீர் கோபத்தை அடக்கிக்கொள்ளும். அல்பனான எந்தமனிதன் துவேஷத்தினால் அந்தப்பாஞ்சாலியை ஸபைக்கு இழுத்துவந்தானே அவன் வைரத்தைத் தீர்க்க எண்ணங்கொண்ட பீமனானால் கொல்லப்பட்டான். குற்றமில்லாமலிருக்க, நீர் பாண்டவர்களைக்கைவிட்டீரென்னும் உம்முடைய அக்ரமத்தையும் துராத்மாவான புத்திரனுடைய அக்ரமத்தையும்பாரும்” என்றார்.

ஜனாதிபரே! இவ்வாறு கோவிந்தர் உண்மை அனைத்தையும் உரைக்கக்கேட்ட அந்தப் பூமிநாதனான திருதராஷ்டிரன், தேவகீ நந்தனரைப்பார்த்துச் சொல்லலானான். ‘மஹாபாகுபலமுள்ளவனே! மாதவ! நீ சொல்லுவது வாஸ்தவமே. பலமுள்ள புத்திரஸ்நேகமானது என்னைத் தர்மத்தினின்று நன்கு நிலைகுலையச் செய்தது. கிருஷ்ண! புருஷஸ்ரேஷ்டனும் மிக்கபலமுள்ளவனும் ஸத்யவிக்ரமனுமான பீமன் உன்னால் ரக்ஷிக்கப்பட்டவனாகப் பாக்கியத்தினால் என்னுடைய இருகைகளின் நடுவை அடையாமலிருந்தான். மாதவ! இப்பொழுதோ கவலையற்றவனாகவும் கோபத்தையும் தாபத்தையும் விட்டவனாகவும் இருக்கிற நான் வீரனான நடுவாமவனான பாண்டவனைத் தொடவிரும்புகிறேன். சிறந்த அரசர்களும் புத்திரர்களும் கொல்லப்பட்டிருக்கும் ஸமயத்தில் என்னுடைய தர்மமும் பிரீதியும் பாண்டவர்களிடம் நிலைபெற்றிருக்கின்றன’ என்றான். பிறகு, அந்தத் திருதராஷ்டிரன் நல்ல சரீரமுள்ளவர்களான பீமனையும் தனஞ்சயனையும் புருஷஸ்ரேஷ்டர்களான மாதரீபுத்திரர்களையும் உரக்க அழுதுகொண்டு அங்கங்களால் தொட்டான்; அவர்களை ஸமாதானப்படுத்தி மங்களத்தையும் கூறினான்.

பதின்முன்றாவது அத்யாயம்.

ஜ ல ப் ர த ர னி க ப ர் வ ம். (தோடர்ச்சி.)

—>***<—

(மாதவர் யுதிஷ்டிரார்முதலானவர்கள் காந்தாரியின் அருகில் சேன்றதும் காந்தாரி யுதிஷ்டிரரைச்சபிக்க எண்ணியிருப்பதை அறிந்து முந்தியே வந்திருந்த வியாஸர் அவளுடைய கோபத்தைப், போக்கியதும்.)

பிறகு, கௌரவர்களுள்சிறந்தவர்களும் பிராதாக்களுமான அவர்களைவரும் கேசவருடன்கூடினவர்களும் திருதராஷ்டிரனால்

அனுமதிகொடுத்தனுப்பப்பட்டவர்களுமாகக் காந்தாரியிடம் சென்றார்கள். பிறகு, புகழப்பட்டவரும் புத்திரசோகத்தினால் பீடிக்கப்பட்டவளுமான காந்தாரி சத்துருக்களை நாசம்செய்தவரும் தர்மராஜருமான யுதிஷ்டிரரைத்தெரிந்துகொண்டு சபிக்கவிரும்பினாள். யோஜனகந்தியின் புதல்வரான வியாஸர் பாண்டவர்களைப்பற்றிய அவருடைய கெட்ட அபிப்பிராயத்தைத் தெரிந்துகொண்டு (அவள் சபிக்கவிரும்பினதையும்) முன்னரே நன்கு அறிந்தார். பராசரருடைய புத்திரரும் கங்கையில் ஸ்நானம்செய்து பரிசுத்தரும் நியமமுள்ளவருமான அந்தப்பிரம்மரிஷியானவர் ஞானக்கண்ணினாலும் அகங்காரமற்ற மனத்தினாலும் அறிந்து மனத்தின்வேகம் பேர்ன்ற வேகமுள்ளவராக அந்தஇடத்தைவந்தடைந்தார். அவர் எல்லாப்பிராணிகளுடைய எண்ணத்தையும் எப்பொழுதும் அறிகிறார். மிக்கதவமுள்ளவரான அந்த வியாஸர் அப்பொழுது மருமகளைப்பார்த்துச் சாபத்துக்குக் காலம் அன்றென்றுதடுத்தும், ஸமாதானத்துக்குக் காலமென்று சொல்லியும் மங்களங்களைக் கூறினார். “காந்தாரி! பாண்டவனிடத்தில் கோபம்பாராட்டத்தக்கதன்று. சாந்தியை அடைவாயாக. ரஜோகுணத்தை அடக்கு. என்னுடைய இந்த வசனத்தையும்கேள். முன்பு யுத்தகாலத்தில் ஜயத்தைவிரும்பினபுத்திரனால், ‘அம்மா! சத்துருக்களோடு போர்புரிகின்ற எனக்கு ஜயத்தை அனுக்ரஹிப்பாயாக’ என்று நீ உரைக்கப்பட்டாய். கல்யாணி! யுத்தகாலத்தில் ஜயத்தை விரும்பினவனான புத்திரனால் அவ்வண்ணம் வேண்டப்பட்டவளான அப்படிப்பட்ட நீ, ‘எங்கே தர்மமோ அங்கே ஜயம்’ என்று சொன்னாயன்றோ? கீர்த்தியுள்ளவளே! சென்றுபோனவிஷயத்தில் வாக்கினால் கோபிப்பதில்கூட மனத்தைச்செலுத்தாதே. நான், பேசுகின்ற உன்னை மெய்ப்பேசவென்று நினைக்கிறேன். அரசர்களுடைய கைகலந்த சண்டையில் அதிகஸம்சயத்தை அடைந்து பாண்டிபுத்திரர்களால் யுத்தத்தில் ஜயமடையப்பட்டது. ஆதலால், நிச்சயமாகத் தர்மம் மேலானது. முன்பு பொறுமையை இயற்கையாகக்கொண்டிருந்தவளான அப்படிப்பட்ட நீ இப்பொழுது ஏன்பொறுக்கிறாயில்லை? தர்மத்தை அறிந்தவளே! அதர்மத்தை விட்டுவிடு. எங்கு தர்மமோ அங்கு ஜயம். நல்லமனமுள்ளவளே! காந்தாரி! அந்த நீ தர்மத்தையும் சொல்லப்பட்டவாக்கையும் நினைத்து உன்னுடைய புத்திரர்களான பாண்டவர்கள்விஷயத்தில் கோபத்தை அடக்கு” என்று கூறினார்.

காந்தாரி சொல்லுகிறாள். “பகவானே! நான் அஸூயைப்படவில்லை. இவர்கள் நசித்துப்போகவேண்டுமென்று நான் விரும்ப

வில்லை. புத்திரசோகத்தினால் என்மனம் பலாத்காரமாக நிலைதவறு கிறகுபோலும். குந்தீபுத்திரர்கள் எவ்வாறு குந்தியினால் காக்கப்படத் தக்கவர்களோ அவ்வாறே என்னாலும் காக்கப்படத்தக்கவர்கள். எப்படி உம்மால் காக்கப்படத்தக்கவர்களோ அவ்வாறே திருதராஷ்டிரராலும் காக்கப்படத்தக்கவர்கள். துச்சாஸனன் ஸுபலபுத்திரனான சகுனி இவர்களுடைய குற்றத்தினாலும் கர்ண தூர்யோதனர்களாலும் இந்தக்குருவம்சநாசமானது உண்டுபண்ணப்பட்டது. பீபத்ஸுவும் குற்றமுள்ளவனல்லன்; குந்தீபுத்திரனானவிருகோதரனும் குற்றமுள்ளவனல்லன். நகுலனும் ஸஹதேவனும் ராஜாவான யுதிஷ்டிரனும் குற்றமுள்ளவரல்லர். ஒருவரிடத்தொருவர் அஹங்காரங்கொண்டவர்களானகௌரவர்கள் ஒன்றுசேர்ந்து யுத்தம்செய்து பகைவரால்கொல்லப்பட்டார்கள். அந்தவிஷயத்தில் எனக்கு வெறுப்பில்லை. ஆனால், பெரியமனமுள்ளவனான பீமன் தூர்யோதனனைச் சண்டைக்கு அழைத்துக் கதாயுத்தத்தில் வாஸுதேவன் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே ஒரு கார்யத்தைச் செய்தான். பலவாறு யுத்தத்தில் ஸஞ்சரிப்பவனான தூர்யோதனனைச் சிசைஷ்யினால் தன்னை மீறினவனென்று அறிந்து நாபிக்குக்கீழே அடித்தான். அது எனக்குக் கோபத்தை விருத்தியடையச் செய்தது. தர்மத்தை அறிந்தவர்களான சூரர்கள், மஹாத்மாக்களால் விதிக்கப்பட்டிருக்கிற தர்மத்தை யுத்தத்தில் எவ்விதத்தினாலாவது பிராணனைக்காப்பாற்றுவதற்காக எவ்வாறு விடுவார்கள்?" என்று கூறினான்.

பதினான்காவது அத்யாயம்.

ஜலப்ரதானிகபர்வம். (தோடர்ச்சி.)

—→***←—

(பீமனுக்கும் காந்தாரிக்கும் ஸம்வாதம்.)

அந்தக்காந்தாரியினுடைய அந்த வசனத்தைக்கேட்டவுடன், பீமஸேனன் பயந்தவன்போல அவனைப்பார்த்து அப்பொழுது ஸமாதானத்துடன்கூடின இந்தவசனத்தை உரைக்கலானான். 'அந்த யுத்தத்தில் என்னைக்காத்துக்கொள்ளவிரும்பிய என்னால் தர்மமோ அதர்மமோ பயத்தினால் எது செய்யப்பட்டதோ அதனை நீ பொறுத்துக்கொள்ளவேண்டும். மகாபலசாலியும் உன்னுடைய புத்திரனுமான அந்தத்தூரியோதனன் தர்மயுத்தத்தினால் ஒருவராலும் எவ்விதத்தினாலும் ஜயிக்கப்படமுடியாதவன். அதனால், அநியாயமானகாரியத்தைச் செய்தேன். அவனால் அதர்மத்தினால் முன்பு யுதிஷ்டிரரும் ஜயிக்கப்

பட்டார். எப்பொழுதுமே அவனால் நாங்கள் வஞ்சிக்கப்பட்டோம். அதனால் கெட்டகார்யத்தைச் செய்தேன். சேனையில் இவன் ஒருவன் மிகுந்தவன் ; கதாயுத்தத்திலும் வீர்யமுள்ளவன். கவர்ந்து கொள்ளப்பட்டராஜ்யத்தைவிடமாட்டானென்றுஎன்னால் அந்தக்கார்யம்செய்யப்பட்டது. பதிவ்ரதையாயிருப்பவளும் ஒற்றை வஸ்திரத்தைத்தரித்தவளும் வீட்டுக்குவிலக்காயிருப்பவளுமான பாஞ்சாலியை உன்னுடையகுமாரன் சொல்லியது உன்னால் முழுதும் அறியப்பட்டிருக்கிறது. துர்யோதனனைக்கொல்லாமல் ஸமுத்திரங்களுடன் கூடின தனித்தபூமியானது எங்களால் அனுபவிக்கஸாத்தியமாகாது. அதனால், இது என்னால்செய்யப்பட்டது. ஸபையின்நடுவில் திரௌபதிக்கு இடத்தொடையைக் காண்பித்ததாகிய வெறுப்பான காரியத்தை எங்களுக்கு உன்னுடைய புத்திரன் செய்தான். அம்மா! கெட்டநடையுள்ள உன்னுடைய அந்தக்குமாரன் அப்பொழுதே எங்களால் கொல்லப்படத்தக்கவன். முன்பு, தர்மராஜருடைய கட்டளையினாலேயே ப்ரதிஜ்ஞையில் கட்டுப்பட்டிருந்தோம். ராஜபத்னி! உன்னுடைய புத்திரன் அரசரிடத்தில் பெரியபகையை வளர்த்தமையாலும் காட்டில் எப்பொழுதும் கிலேசத்தை அடைவிக்கப்பட்டோமாதலாலும் இது என்னால் செய்யப்பட்டது. யுத்தத்தில் துர்யோதனனைக்கொன்று நாங்கள் இந்தவைரத்தின் முடிவைக்கண்டோம். யுதிஷ்டிரர் ராஜ்யத்தை அடைந்தவுடனே, நாங்களும் கோபத்தை விட்டுவிட்டோம்' என்றான்.

காந்தாரி சொல்லலுற்றாள். “அப்பா! நீ புகழ்கிற என்னுடைய பிள்ளைக்கு இவ்விதவதமானது தக்கதன்று. என்னிடத்தில் எதைச்சொல்லியிருந்தாயோ அஃதனைத்தையும் நீ செய்துவிட்டாய். பாரத! விருஷ்ணேனன் நகுலனுடைய குதிரைகளைக்கொன்ற தருணத்தில், யுத்தத்தில் துச்சாஸனனுடைய சரீரத்தினின்றுபெருகும் ரத்தத்தைப் பானம்செய்தாய். வருகோதர! ஆதலால், பெரியோர்களால் நிந்திக்கப்பட்டதும் கோரமானதும் இழிந்தவர்களால் செய்யப்பட்டதும் தகாததும் க்ரூரமாயிருப்பதுமானகாரியத்தைச்செய்தாய்” என்றாள். பீமன், “யுத்தத்தில் விருஷ்ணேனனால் நகுலன்குதிரைகள் கொல்லப்பட்டதைக்கண்டு மிக்கமனக்களிப்புற்ற சத்துருக்களுக்கு என்னால் பயமானது நன்கு உண்டிபண்ணப்பட்டது. அப்படிப்பட்ட நான், ‘சத்துருவின்ரக்தத்தைக் குடிக்கிறேன்’ என்று ப்ரதிஜ்ஞைசெய்தேன். ரக்தமானது தந்தத்தையும் உதட்டையும் தாண்டி உள்ளே செல்லவில்லை. அம்மா! நீ வியஸனப்படாதே. பிறனு

டையதாயிருந்தாலும் ரக்தம் குடிக்கத்தக்கதன்று. அவ்வாறிருக்க, தன்னுடைய ரக்தமானது குடிக்கத்தகாததென்பதில் ஸந்தேகம் என்ன? தானெப்படியோ அவ்வாறேதான் ப்ரதாவும். (அதில்) எவ்வித வித்யாஸமுமில்லை. வம்சத்தை ஆனந்தப்படுத்துகிறவளே! யமன் அதனை உள்ளபடி அறிகிறானன்றோ? அம்மா! அதனை மனத்தில் வையாதே. பாபமற்றவளே! அது என்னால் குடிக்கப்படவில்லை. சூதாட்டத்தினால் திரௌபதியினது கூந்தலைப்பிடித்து இழுத்தபொழுது நான் கோபத்தால் சொல்லியதும் என்னுடைய மனத்தில் இருக்கின்றது. ராஜபத்னி! அந்த ப்ரதிஜ்ஞையை நிறைவேற்றாமற்போவேனெனையாகில் அநேகவருஷகாலம் ஶ்ஷத்திரிய தருமத்தினின்று நமூவினவனாவேன். ஆதலால், நான் அதனைச் செய்தேன். கல்யாணி! தீங்கிழைத்தவரல்லாத எங்கள்விஷயத்தில் அக்ரமம்செய்தவர்களான புத்திரர்களை முன்பு அடக்காமல் என்மீது குற்றமிருப்பதாக நீ ஸந்தேகிப்பது தகாது” என்றான்.

காந்தாரி, “சத்துருக்களால் ஜயிக்கப்படாதவனான நீ முதியவரான இந்தத்திருதராஷ்டிரருடைய நூறு பிள்ளைகளையும் கொன்றாயே. சொற்பக்குற்றமுள்ளவனான ஒருவனையாவது ஏன் மிகுக்கவில்லை? அப்பா! பிராயமுதிர்ந்தவர்களும் ராஜ்யத்தை இழந்தவர்களுமான எங்களிருவர்களுடைய ஒரு ஸந்தானத்தை இரண்டு முதியவர்களுக்கு (ஊன்றுகோலான) ஒருதடியாக ஏன் நீ மிகுக்கவில்லை? ஐயா! நீ தர்மத்தைச் செய்திருந்து என்புத்திரர்களுள் (பலமுதலியன) குறைந்துள்ள ஒருவனாவது மிகுந்திருந்தாலும் இப்பொழுது துக்கமானது குறைவதாகும்.

பதினெந்தாவது அத்யாயம்.

ஐலப்ரதானிகபர்வம். (தோடர்ச்சி.)



(யுதிஷ்டிரர் முதலானவர்கள் காந்தாரியையும் குந்தியையும் வணங்கியதும் அவ்வுருவரும் திரௌபதியைத் தேற்றியதும்.)

புத்ரபௌதரர்களுடைய வதத்தினால் பீடிக்கப்பட்டவரும் கோபமுள்ளவனான காந்தாரி அந்தப்பீமனை இவ்வாறுசொல்லி விட்டு, ‘அந்த அரசன் எங்கே?’ என்று யுதிஷ்டிரரைப்பற்றி வினவினாள். குந்தீபுத்திரரான யுதிஷ்டிரரோ நடுக்கமுற்றுக் கரங்குவித்து அந்தக்காந்தாரியிடம்வந்து, ‘தேவி! உன்னுடையபுத்திரர்களைக்கொன்றவனும் க்ருரனுமான யுதிஷ்டிரனென்கிறநான் சாபத்திற்குத்தகுந்த


வன்; பூமியின் நாசத்திற்கும் காரணமானவன், என்னைச்சபித்துவிடு. அப்படிப்பட்ட ஸுஹ்ருத்துக்களைக்கொன்று மிக்கஅறியாமையுள்ள வனும் ஸுஹ்ருத்துக்களுக்குத் துரோஹம்செய்தவனுமான எனக்கு உயிரினாலாவது ராஜ்யத்தினாலாவது ஸுகத்தினாலாவது பயனில்லை” என்று மதுரமானவாக்யத்தைச் சொன்னார். அரசரே ! இவ்வாறு சொல்லுகின்றவரும் பயந்தவரும் அப்பொழுது பக்கத்தையடைந்த வருமான அந்த யுதிஷ்டிரரைப்பார்த்துக் காந்தாரி பெருமூச்சுவிட்டுக் கொண்டு ஒன்றும் சொல்லவில்லை. தர்மங்களை அறிந்தவனும் தீர்க்ககாலோசனையுள்ளவருமான அந்தத்தேவி, வணங்கினதேகத்துடன் கூடியவரும் கால்களில்விழப்போகிறவரும் அரசருமான அந்தயுதிஷ்டிரருடைய விரல்துனிகளைத் தன்கண்களைமறைத்திருக்கும் பட்டுவஸ்திரத்தின் இடைவெளியினால் கண்டாள். பிறகு, அழகியநகங்களுள்ள அந்த அரசர் விகாரமான நகங்களுள்ளவராகிவிட்டார். அவரைக்கண்ட அர்ஜுனன் வாஸுதேவருடையபின்புறத்திற்சென்றான். பாரதரே ! இவ்வாறு இங்குமங்குமாக விலகுகின்ற அவர்களைக் காந்தாரியானவள் கோபத்தைவிட்டுத் தாய்போல ஸமாதானப்படுத்தினாள். விசாலமானமார்பையுடையவர்களான அந்தப்பாண்டவர்வள் காந்தாரியினால் அனுமதிக்கொடுக்கப்பட்டவர்களாக மாத்ஸர்யத்தைவிட்டு ஒன்றுசேர்ந்து தாயான குந்தியைநோக்கிச்சென்றார்கள். புத்திரர்கள்விஷயமான மனோவ்யாதிகளால் கவரப்பட்டவளான அந்தக்குந்திதேவி வெகுகாலத்திற்குப்பிறகு புத்திரர்களைக் கண்டு வஸ்திரத்தினால் முகத்தைமூடிக்கொண்டு கண்ணீர்சொரிந்தாள். பிறகு, குந்திதேவியானவள் புத்திரர்களோடு கண்ணீர்வடித்துச் சஸ்திரஸமூகங்களால் பலவாறு காயப்படுத்தப்பட்டஅந்தக்குமாரர்களைக் கண்டாள். அவள் அந்தப்புத்திரர்கள் ஒவ்வொருவரையும் அடிக்கடிதொட்டுத் துக்கத்தால் பீடிக்கப்பட்டவளாக (அவர்களைப்பற்றியும்) புத்திரர்கள்கொல்லப்பட்ட திரௌபதியைப்பற்றியும் மிக்க துயரமுற்றாள். பிறகு, பூமியில்விழுந்து அழுகின்ற பாஞ்சாலியைக் கண்டாள். திரௌபதிசொல்லலானாள். “பெரியவளே! அபிமன்யுவுடன்கூடிய உன்னுடையஎல்லாப்பௌத்திரர்களும் மாண்டார்கள். இகழப்படாதவளே ! உன்னை வெகுகாலத்துக்குப்பிறகு பார்த்து இப்பொழுது அவர்கள் எதிர்கொண்டிவரவில்லை. சிறந்த புத்திரர்களை இழந்தவளான எனக்கு ராஜ்யத்தினால் செய்யத்தக்கதுயாது ?” என்றாள். ரோதனம்செய்கிறவனும் சோகத்தினால் பீடிக்கப்பட்டவனும் நல்லபற்களையுடையவருமான அந்தப்பாஞ்சாலியை விசாலமானகண்

களையுடைய குந்தியானவள் மடியில் தூக்கிவைத்துக்கொண்டு ஸமாதானஞ்செய்தாள். அந்தத்திரௌபதியுடன்கூடியவளும் புத்திரர்களால் பின்தொடரப்பட்டவளும் அதிகவியஸனத்தை அடைந்திருப்பவளுமான குந்தியானவள் வியஸனமுள்ளவளான காந்தாரியைத்தானே எதிர்நோக்கிச்சென்றாள். பிறகு, குந்தியுடன்கூடின காந்தாரி கீர்த்தியுள்ளவளான அந்தப்பாஞ்சாலியைப்பார்த்து, 'பெண்ணே! இவ்வாறு நீ சோகத்தினால் துன்பமுற்றவளாகாதே. துக்கமுடையவளான என்னையும் பார். காலபரம்பரையினால் தூண்டப்பட்டதும் மயிர்க்கூச்சத்தை உண்டிபண்ணுகின்றதும் அவசியம் ஏற்படக்கூடியதுமான இந்தலோகவிநாசமானது ஸ்வபாவத்தினால் வந்துவிட்டதென்று எண்ணுகிறேன். கிருஷ்ணனுடைய ஸமாதானம் பலிக்காமல் போனகாலத்தில் மகாபுத்திசாலியான விதுரர் எதைச்சொன்னாரோ அவருடைய மஹிமையுள்ள அந்தவசனமானது இதோ வந்துவிட்டது. தடுக்கமுடியாததும் விசேஷித்துச் சென்றுவிட்டதுமான அந்தக்காரியவிஷயத்தில் துக்கப்படாதே. யுத்தத்தில் நாசத்தை அடைந்தவர்களான அவர்கள் துக்கிக்கப்படத்தக்கவர்களல்லர். நான் எப்படியோ அப்படியே நீ. எவன் உன்னையும் என்னையும் தேற்றப்போகிறான்? என்னுடைய குற்றத்தினாலேயே சிறந்தகுலம் நாசம் செய்யப்பட்டது.' என்று கூறினாள்.

ஜலப்ரதானிகபர்வம் முற்றிற்று.

பதினொருவது அத்தியாயம்.

ஸ் திரீ வீ லா ப பர் வ ம்



(காந்தாரி வ்யாஸரதநூலால் ஞானக்கண்ணபெற்றுப் போர்க்களத்தைப்பார்த்ததும், திருநராஷ்டிரன் யுத்தஷ்டிரர்மதலானவர்கள் ஸ்திரீகளோடு போர்க்களத்துக்குவந்ததும், மாதர்கள் அழிந்ததும், காந்தாரி அதை வாஸுதேவருக்குக் காட்டியதும்.)

கற்புள்ளவளும் மஹாபாக்கியமுள்ளவளும் கணவனை ஒத்திருப்பதான விரதத்தை அனுஷ்டிப்பவளும் உங்கிரமான தவமுள்ளவளும் எப்பொழுதும் உண்மைபேசுகிறவளுமான காந்தாரி இவ்வாறு சொல்லிவிட்டாள். அவ்விடத்திலிருந்துகொண்டே கௌரவர்களுடைய போர்க்களமனைத்தையும் உள்ளது உள்ளபடி அச்சமயத்தில் கண்டாள். புண்யமானசெய்கையுள்ளவரும் மஹரிஷியுமான ஸ்ரீவ்யாஸருடைய வரதானத்தினால் தவ்யஞானபலந்தையடைந்து பற்

பலவிதமாகப் புலம்பினாள். புத்தியுள்ளவளான அந்தக் காந்தாரி ஆச் சரியகரமானதும் மயிர் பொடித்தலை உண்டிபண்ணுகின்றதும் எலும்புகளாலும் மயிர்களாலும் ஊனீர்களாலும் நான்குபக்கத்திலும் வியாபிக்கப்பட்டதும் ரக்தவெள்ளத்தினால் எங்கும் நிறைக்கப்பட்டதும் நாற்புறங்களிலும் அனேகஆயிரம்சரீரங்கள் விசேஷமாக இறைக்கப்பட்டிள்ளதும் யானைகள் குதிரைகள் ரதங்கள் யுத்தவீரர்கள் இவர்களுடைய ரக்தங்களால் நனைக்கப்பட்டதும் யானைகள் குதிரைகள் நரவீரர்கள் இவர்களின் உயிரை இழந்த தலைஇல்லாதசரீரங்களாலும் தேகமில்லாத தலைகளுடைய கூட்டங்களாலும் நான்குபக்கத்திலும் மூடப்பட்டதும் நரிகளுடையகூட்டங்களாலும் குள்ளநரிகளாலும் கழுகுகளாலும் காக்கைகளாலுமடையப்பட்டதும் மனிதர்களைப்பகழிக்கின்ற ராக்ஷஸர்களுக்கு ஸந்தோஷத்தை உண்டிபண்ணுகின்றதும் அன்றிற் பகழிகளால் அங்குமிங்கும் வியாபிக்கப்பட்டதும் அமங்களகரமான நரிகளாலும் ஒலியுள்ளதாகச்செய்யப்பட்டதும் பெருங்கழுகுகளால் அடையப்பட்டதுமான அந்தவீரர்களுடையபோர்க்களத்தைத் தூரத்திலிருந்தாலும் ஸமீபத்திலிருப்பதுபோலக் கண்டாள். பிறகு, திருதராஷ்டிரன் வ்யாஸரால் அனுமதிக்கொடுக்கப்பட்டான். யுதிஷ்டிரரை முதன்மையாகக்கொண்ட அந்த எல்லாப்பாண்டுபுத்திரரும் வாஸுதேவரையும் பந்துக்கள்கொல்லப்பட்ட அரசனையும் முன்னிட்டுக்கொண்டும் கௌரவஸ்திரீகளையழைத்துக்கொண்டும் போர்க்களத்தைக்குறித்துச் சென்றார்கள். கணவர்கள்கொல்லப்பட்ட அந்த மாதர்கள் குருக்ஷேத்திரத்தை அடைந்து அந்த இடத்தில் கொல்லப்பட்டிருக்கின்றவர்களும் மாம்ஸாசிகளாலும் நரிகளுடைய கூட்டங்களாலும் காக்கைகளாலும் பூதங்களாலும் பிசாசங்களாலும் ராக்ஷஸர்களாலும் பற்பல நிசாசர்களாலும் தின்னப்படுகின்றவர்களுமான புத்திரர்களையும் உடன்பிறந்தவர்களையும் தந்தைமார்களையும் கணவர்களையும் கண்டார்கள். அப்பொழுது அம்மாதர்கள் ருத்திரருடைய வினையாட்டிடத்திற்கொப்பான யுத்தரங்கத்தைக்கண்டு அன்றிற்பேடுகள்போலச் சோகத்தால் பீடிக்கப்பட்டவர்களாக அலறிக்கொண்டு கீழேவிழுந்தார்கள். துக்கத்தால் பீடிக்கப்பட்ட பாரதமகளிர் இதற்குமுன்பார்க்கப்பட்டிராத யுத்தபூமியைப்பார்த்தும் சரீரங்களில் தடுக்கியும் உயிரைஇழந்தவர்கள்போலக் கீழேவிழுந்தார்கள். களைத்தவர்களும் நாதனற்றவர்களும் அப்பொழுது மிகக்கதறுகின்றவர்களுமான பாஞ்சாலமாதர்கள் கௌரவமங்கையர்கள் இவர்களின் பெரிதான அப்படிப்பட்ட தீனமான ரோதன

மானதுதோன்றியது. தர்மங்களையறிந்தவளான அந்தக் காந்தரி, துக்கத் தால்பீடிக்கப்பட்ட சித்தத்தையுடைய ஸ்திரீகளால் நான்குபக்கத்திலும் சப்தமுள்ளதாகச் செய்யப்பட்டிருக்கின்றதும் அதியுக்ரமாயிருப்பதுமான யுத்தபூமியைக்கண்டு பிறகு புருஷோத்தமரான புண்டரீகாക്ഷரை அழைத்துக் கௌரவர்களுடைய ஆபத்தைக்கண்டு இவ்வசனத்தை உரைக்கலானாள்.

‘ஓ ! புண்டரீகாക്ഷ ! மாதவா ! வீர ! பிரபுவே ! கணவர் கொல்லப்பட்டவர்களும் விரித்தகூந்தலையுடையவர்களும் அன்றிற்பேடுகள் போல அலறுகின்றவர்களுமான இந்த என் மருமக்களைப் பார். இவர்கள் நேரில் இவ்விடம்வந்து பரதசிரேஷ்டர்களை நினைத்துக்கொண்டு தனித்தனியாகவே பிள்ளைகளையும் உடன்பிறந்தார்களையும் தகப்பன் மார்களையும் கொழுனர்களையும் தேடிச்செல்லுகின்றார்கள். மிக்க புஜ பலமுள்ளவனே ! மைந்தர்களை மாளக்கொடுத்தவர்களான வீரமாதாக்களால் சூழப்பட்டதும் ஓரிடத்தில் வீரர்கள் மாண்ட வீரபத்னிகளால் சூழப்பட்டதும் புருஷசிரேஷ்டர்களும் ஜ்வலிக்கின்ற அக்கினி போன்றவர்களுமான கர்ணன், பீஷ்மர், அபிமன்யு, துரோணர், துருபதன், சல்யன் இவர்களால் விளங்குகின்றதும் பொற்கவசங்களாலும் பொன்னொணையங்களாலும் மிகவும் விலையுயர்ந்தரத்னங்களாலும் அற்புதமான கையிலணிந்துகொண்டிருந்ததோள்வளைகளாலும் மாலைகளாலும் நன்றாயலங்கரிக்கப்பட்டதும் வீரர்களுடையகைகளால் ப்ரயோகிக்கப்பட்ட சக்திகளாலும் பரிகங்களாலும் கூர்மையான பற்பல கத்திகளாலும் அம்புகளுடன்கூடின விற்களாலும் சூழப்பட்டதும் ஓரிடத்தில் ஸந்தோஷமுள்ளவைகளும் சேர்ந்துநிற்கின்றவைகளுமான ஊனுண்ணும் பிராணிகளுடைய கூட்டங்களாலும் ஓரிடத்தில் விளையாடிகின்றவைகளும் ஓரிடத்தில் படித்துக்கொண்டிருப்பவைகளுமான மற்றவைகளாலும் வ்யாபிக்கப்பட்ட துமாக இவ்விதமிருக்கின்ற இந்த யுத்தபூமியைப்பார். செந்தாமரைக்கண்ணனே ! மிக்ககாந்தியுள்ளவனே ! உன்னால் யுத்தகார்யமானது கேட்கும்படிசெய்யப்பட்டது. ஜனார்த்தன ! மதுஸூதன ! நான், பார்த்துச் சோகத்தால் எரிக்கப்படுகிறேன். நான், பாஞ்சாலர்கள் கௌரவர்கள் இவர்களின்நாசத்தை ஐந்துபூதங்களுடைய வதமென்றே எண்ணினேன். ரக்தத்தால் நீனைக்கப்பட்டிருக்கின்ற அவர்களைக் கருடன்களும் கழுகுகளும் இழுக்கின்றன; ஆயிரக்கணக்கான கழுகுகள் கால்களால் இழுத்துத்தின்னுகின்றன. ஜயத்ரதன், கர்ணன், துரோணர், பீஷ்மர், அபிமன்யு இவர்களுடைய நாசத்தை எவன் நீனைப்பதற்குத்தகுதியுள்ளவன் ? பெரும்பான்மை

யாகக் கொல்லப்படமுடியாதவர்களும் கொல்லப்பட்டவர்களும் பலத்
தைஇழந்தவர்களும் பிரஜைஞையை இழந்தவர்களும் க்ருத்ரங்களாலும்
கங்கங்களாலும் காகங்களாலும் ஸ்யேனங்களாலும் நாய்களாலும் நரி
களாலும் சூழப்பட்டவர்களும் கோபத்திற்குவசப்பட்டவர்களும் தூர்
யோதனனுடைய வசத்தில் இருந்தவர்களும் நன்றாகத்தணிந்தநெருப்
புப்போன்றவர்களுமான இந்தப் புருஷஸ்ரேஷ்டர்களைப்பார். எல்லோ
ரும் மெதுவாயும் பரிசுத்தமாயுமுள்ள படுக்கைகளில் படுத்துப்பழகின
வர்கள். அவர்கள் இப்பொழுது விபத்தை அடைந்து மூடப்படாத
தரையில் படுத்திருக்கின்றார்கள். காலத்தில் ஸ்தோத்திரம்செய்கின்ற
ஸ்துதிபாடகர்களாலே எப்பொழுதும் மகிழ்விக்கப்பட்டிருக்கின்ற
வீரர்கள் நரிகளுடைய அமங்களகரமாயும் கோரமாயும் பற்பலவித
மாயுமுள்ளசத்தங்களைக் கேட்கிறார்கள். புகழ்பெற்றவர்களான எந்த
வீரர்கள் முன்பு சந்தனங்களாலும் அகிற்சாந்துகளாலும் பூசப்பட்ட
அங்கங்களுடன் படுக்கைகளில் படுத்திருப்பார்களோ அவர்கள் இப்
பொழுது புழுதிகளில் படுத்திருக்கிறார்கள். கோரமான இந்தக்குள்ள
நரிகளும் கழுகுகளும் நரிகளும் காக்கைகளும் அடிக்கடிசப்தித்துக்
கொண்டு அவர்களுடைய ஆபரணங்களைப் பற்றியிழுக்கின்றன. யுத்தத்
தில் பற்றுள்ளவர்களான எல்லாரும் உயிரோடிருப்பவர்கள்போலவே
பாணங்களையும் நன்றாகத் தீட்டப்பட்டவைகளும் துவைந்தவைகளு
மான கத்திகளையும் பளபளப்பான கதைகளையும் வகிக்கின்றார்கள்.
நல்ல உருவமுள்ளவர்களும் நிறமுள்ளவர்களும் காளைகளுடைய கண்
களுக்கு ஒப்பான கண்களையுடையவர்களுமான அனேகவீரர்கள் ஆயி
ரக்கணக்காக மாம்ஸாசிகளான பிராணிகளால் பிடுங்கப்பட்டவர்களா
கப் படுத்திருக்கிறார்கள். பரிசும்போன்ற கைகளையுடையவர்களான
மற்றச்சூரர்களோ ப்ரியமான ஸ்திரீகளைக் கட்டிக்கொள்வதுபோலக்
கதைகளைக் கட்டிக்கொண்டு அவற்றை நோக்கினவர்களாகப்படுத்
திருக்கின்றார்கள். ஜனார்த்தன! மற்றும்சிலர் கவசங்களையும் மாசற்ற
ஆயுதங்களையும் தரித்துக்கொண்டிருக்கின்றார்கள். ஊனுண்பவை
கள் (இவர்கள்) ஜீவித்திருக்கிறார்களென்றெண்ணி ஹிம்லிக்க
வில்லை. மாம்ஸாசிகளால் இழுக்கப்படுகின்ற மற்ற மஹாத்மாக்க
ளுடைய பொன்மயமாயும் விசித்திரமாயுமுள்ள மாலைகள் நான்கு
பக்கத்திலும் இறைக்கப்பட்டிருக்கின்றன. பயங்கரமான இந்த
நரிகள் கொல்லப்பட்டிருக்கின்ற புகழுள்ளவர்களான வீரர்களு
டைய கழுத்திலுள்ள ஹாரங்களை ஆயிரக்கணக்காக இழுக்கின்
றன. வருஷணிகுலத்திலுதித்தோர்களுள் சிறந்தவனே! கற்பிக்கப்

பட்டவர்களான வந்திகள் விடியற்காலங்களிலெல்லாம் எவர்களைச் சிறந்த ஸ்தோத்திரங்களாலும் உபசாரங்களாலும் ஸ்தோத்திரம் செய்தார்களோ அவர்களைக் குறித்து இப்பொழுது துக்கத்தால் பீடிக்கப்பட்டவர்களும் எளிமையுற்றவர்களும் துக்கத்தாலும் சோகத்தாலும் மிகவும் பீடிக்கப்பட்டவர்களுமான உத்தமஸ்திரீகள் புலம்புகின்றார்கள். கேசவ! அழகியவைகளும் வறண்டவைகளுமான உத்தமஸ்திரீகளுடைய முகங்கள் சிவந்த தாமரைக் காடுகள்போல விளங்குகின்றன. இந்தக் கௌரவஸ்திரீகள் அழுது ஓய்ந்தவர்களாகவும் சிந்திக்கின்றவர்களாகவும் சிரமத்தையுடையவர்களாகவும் துக்கத்தை அடைந்தவர்களாகவும் அந்த அந்த வீரனையே நோக்கிச் செல்லுகின்றார்கள். ஆதித்யனுடைய வர்ணமுள்ளவைகளும் ஸ்வர்ணத்துக்கு ஒப்பானவைகளும் அழகையினால் சிவந்திருப்பவைகளுமான கௌரவமாதர்களுடைய இந்தமுகங்களைப் பார். கேசவ! நடுயௌவனத்திலிருப்பவர்களும் சிறந்த நிறமுள்ளவர்களும் வெண்மை நிறமுள்ளவர்களும் ஒற்றைவஸ்திரம் தரித்தவர்களுமான தூர்யோதனனைச் சார்ந்த உத்தமஸ்திரீகளுடைய கூட்டங்களைப் பார். இந்தப் பெண்களுடைய பொருள்நிரம்பாத புலம்பல்களைக் கேட்டு ஒருவர் ஒருவருடைய புலம்பலை அறியவில்லை. துக்கிக்கின்ற இம்மங்கையரைப் பார்த்து வீரர்கள் பெருமூச்சு விட்டுக்கொண்டும் அதிகமாக அலறி அழுதுகொண்டும் துக்கத்தினால் துடித்துக்கொண்டும் உயிரை விடுகிறார்கள். பலமாதர்கள் சரீரங்களைக்கண்டு அழுகிறார்கள்; புலம்புகின்றார்கள். மெதுவான கைகளையுடையவர்களான மற்றவர்கள் கைகளால் தலைகளில் அடித்துக்கொள்ளுகின்றார்கள். பூமியானது, வீழ்ந்திருக்கிற தலைகளாலும் கைகளாலும் துண்டம் துண்டமாகச் செய்யப்பட்டவைகளும் ஒன்றோடொன்று சேர்ந்திருப்பவைகளுமான எல்லா அங்கங்களாலும் வியாபிக்கப்பட்டதாக விளங்குகிறது. பிறகு, (யுத்தத்தைப் பார்த்த) பழக்கமில்லாதஸ்திரீகள், தலை இல்லாதவைகளும் புகழப்பட்டவைகளுமான இந்தச்சரீரங்களையும் தேகமில்லாத தலைகளையும் கண்டு மதிமயக்கத்தை அடைகிறார்கள். இந்த ஸ்திரீகள், அந்தவிடத்தில் தலையைக்காணாமல் வேறு தலையை உடலுடன் சேர்த்துப் பார்க்கின்றவர்களாகவும் மனநிலைதவறினவர்களாகவும் இது இவனுடையதன்றென்று துக்கத்தை அடைகிறார்கள். இந்த ஸ்திரீகள், தலைஇல்லாதவர்களும் வெவ்வேறுகப் பாணங்களால் வெட்டப்பட்டவர்களுமான (இவர்களுடைய) கைகளையும் தொடைகளையும் கால்களையும் மற்றவைகளையும் ஒன்றுசேர்த்துப்

பார்க்கின்றவர்களாகவும் துக்கத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டவர்களாகவும் அடிக்கடி மூர்ச்சையை அடைகின்றார்கள். சில பாரதஸ்திரீகள், தலை அறுக்கப்பட்டவர்களும் மிருகங்களாலும் பகூிகளாலும் தின்னப்பட்டவர்களுமான வேறுசில மனிதர்களைக்கண்டு பர்த்தாக்களென்று அறிகிறார்களில்லை. மதுஸூதன! சில பாரதஸ்திரீகள் சத்துருக்களால் கொல்லப்பட்டிருக்கிற உடன்பிறந்தார்களையும் தந்தையர்களையும் பிள்ளைகளையும் கணவர்களையும் கண்டு கைகளால் தலைகளில் அடித்துக்கொள்ளுகிறார்கள். பரதஸ்ரேஷ்டனே! *பூமியானது மாம்ஸங்களுடன்கலந்த ரக்தத்தினால் சேறுள்ளதும் உயிரை இழந்த பிராணிகளாலும் கத்திகளுடன்கூடின கைகளாலும் குண்டலங்களுடன்கூடின தலைகளாலும் பெரும்பாலும் பிரவேசிக்கமுடியாததுமாயிற்று. முன்பு துக்கங்களையறியாதவர்களான உத்தமஸ்திரீகள், பிராதாக்களும் பர்த்தாக்களும் புத்திரர்களும் அருகில் சிதறிக் கிடக்கிற பூமியில் துக்கத்துடன் பிரவேசிக்கிறார்கள். ஜனூர்த்தன! பெண்குதிரைகளுடைய கூட்டங்களைப்போல அழகியகூந்தலையுடையவர்களான திருதராஷ்டிரருடைய மருகிகளின் பலவாறான கூட்டங்களைப் பார். கேசவ! இந்தப்பெண்கள் எல்லாரும் பற்பல விதமாக அலறுகிறார்களென்னும் இதைவிட அதிகதுக்ககரமானது எனக்கு என்னிருக்கிறதென்று தோன்றுகிறது? மாதவ! நான், கொல்லப்பட்டிருக்கிற புத்திரர்களையும் பேரர்களையும் உடன்பிறந்தார்களையும் பார்க்கிறேனாதலால் என்னால் முன்ஜன்மங்களில் நிச்சயமாகப் பாவம்செய்யப்பட்டிருக்கவேண்டும்' என்றாள். புத்திரசோகத்தால் வருத்தப்பட்ட காந்தாரி தீனையாக இவ்வண்ணம் புலம்பி ஜனூர்த்தனரைப் பார்த்துப் பேசிப் பிறகு கொல்லப்பட்ட புத்திரனைக் கண்டாள்.

பதினேழாவது அத்தியாயம்.

ஸ் திரீ விலாபபர்வம். (தோடர்ச்சி.)

—***—

(காந்தாரி தூர்யோதனனைக் கட்டிக்கொண்டு மாதவரிடத்திற் புலம்பியது.)

கொல்லப்பட்டிருக்கிற தூர்யோதனனைப் பார்த்துக் காந்தாரியானவள் சோகத்தினால் பீடிக்கப்பட்டவளாகிக் காட்டில் வெட்டப்பட்ட வாழைமரம்போலப் பூமியில் உடனே விழுந்தாள். அந்தக்

* பொருந்தாமையால் ஒருவிளிவிடப்பட்டது.

காந்தாரி மீண்டும் பிரஜைஞையை அடைந்து உரைக்க அலறியும் புலம்பியும், படுத்திருப்பவனும் ரக்தத்தினால் நனைக்கப்பட்டவனுமான தூர்யோதனனைப் பார்த்துக் கட்டி அனைத்துக்கொண்டு தீனமாக அழுதாள். சோகத்தினால் பீடிக்கப்பட்டவளும் பொறிகள் கலங்கினவளுமான அந்தக்காந்தாரி, 'ஆ ! ஆ ! மகனே !' என்று புலம்பினாள். சோகத்தினால் வாட்டப்பட்டவளான அவள், அழகியதும் மறைந்திருக்கின்ற தோள்எலும்புடன் கூடியதும் விசாலமானதும் ஹாரங்களாலும் ஸ்வர்ணபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான மாற்பைக் கண்ணிலுண்டான கண்ணீரினால் நனைத்துக்கொண்டு ஸமீபத்தில் இருக்கிற ஹ்ருஷீகேசரைப் பார்த்து இந்தவசனத்தை உரைக்கலானாள். "பிரபுவே ! விருஷ்ணிவம்சத்தில் உதித்தவனே ! ஞாதி களுக்கு முழுதும் நாசத்தை உண்டுபண்ணுகிறதான இந்தயுத்தம் ஸமீபித்தகாலத்தில் ராஜசிரேஷ்டனான இந்தத்துர்யோதனன் கைகுவித்துக்கொண்டு என்னைப்பார்த்து, 'அம்மா ! இந்தஞாதிகளுடைய சண்டையில் எனக்கு ஜயத்தைக்கூறவேண்டும்' என்றுசொன்னான். ஆண்மையிற்சிறந்தவனே ! இவ்வண்ணம் சொல்லப்பட்டவுடன், எனக்கு வரப்போகிற வியஸனமனைத்தையும் அறிந்தவளான நான், 'எங்கு தர்மமோ அங்குஜயம்' என்று சொன்னேன். 'நல்ல என்னருமை மைந்த ! பிரபுவே ! அவ்வாறு நிச்சயங்கொண்டு யுத்தம்செய்கின்ற நீ தேவனைப்போலச் சஸ்திரங்களால் ஜயிக்கப்பட்டலோகங்களை அடைவாய் ; இது நிச்சயம்' என்று இவ்வாறாக முன்பு உரைத்தேன். பிரபுவே ! இவனைப்பற்றி நான் வியஸனப்படவில்லை. ஆனால், பந்துக்கள் கொல்லப்பட்டவளும் தீனருமான திருதராஷ்டிரரைப்பற்றியன்றே நான் துக்கிக்கிறேன். மாதவ ! கோபமுள்ளவனும் யுத்தம் செய்பவர்களுள் சிறந்தவனும் அஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவனும் யுத்தத்தில் அடங்காத மதங்கொண்டவனும் வீரசயனத்தில் படுத்திருக்கின்றவனுமான என்புதல்வனைப் பார். சத்துருக்களைத் தவிக்கச்செய்பவனும் முடிசூடினமன்னர்களுக்கு முன்னே செல்பவனுமான இந்தத்துரியோதனன் இப்பொழுது புழுதிகளில் படுத்திருக்கிறான். காலத்தினுடைய மாறாட்டத்தைப் பார். வீரர்களால் விரும்பப்பட்ட படுக்கையில் நிமிர்ந்து படுத்திருக்கிறானால் வீரனான தூரியோதனன் எளிதில் அடையமுடியாத துதியை அடைந்தான் ; இது நிச்சயம். முற்காலத்தில் அரசர்கள் எவனை அணுகி உபசரித்து மகிழ்விப்பார்களோ வீரசயனத்தில் படுத்திருக்கிற அவனைக் கழுசுகள் நாற்பக்கங்களிலும் வந்துநாடுகின்றன. எவனை

முன்பு மங்கையர்கள் மனத்தைக்கவரும் விசிறிகளால் வீசுவார்களோ அவனை இப்பொழுது பகடிகள் சிறகுக்காற்றுக்களால் வீசுகின்றன. நீண்டகைகளுள்ளவனும் பலசாலியும் உண்மையான வல்லமையுள்ளவனுமான இந்தத்தூர்யோதனன் விம்மத்தினால் யானைபோல் யுத்தத்தில் பீமஸேனனால் விழும்படி செய்யப்பட்டுப் படுத்திருக்கிறான். கிருஷ்ண! கதையை நன்றாகத் துடைத்துக்கொண்டு *பீமஸேனனால் கொல்லப்பட்டிருக்கிறவனும் ரக்தத்தினால் நனைக்கப்பட்டவனும் படுத்திருப்பவனுமான தூர்யோதனனைப் பார். கேசவ! மகாபாகுபலமுள்ளவனான எவன் முன்பு பதினேர் அக்ஷௌஹினிகளை அழைத்துவந்தானோ அவன் இப்பொழுது யுத்தத்தில் அநீதியினால் நாசமடைந்தான். பெரியவில்லையுடையவனும் மஹாபலசாலியுமான இந்தத்தூர்யோதனன் விம்மத்தினால் புலி தள்ளப்படுவதுபோலப் பீமஸேனனால் தள்ளப்பட்டுப் படுத்திருக்கிறான். சிறுவனும் மந்தர்களை அடைந்தவனும் மந்தனுமான இவன் விதூரரையும் பிதாவையும் அவமதித்து விருத்தர்களுடைய அவமானத்தினால் மிருத்யுவினுடைய வசத்தை அடைந்தான். பூமியானது எவனுடையவசத்தில் சத்துருக்களில்லாததாகப் பதின்மூன்று வருஷகாலமிருந்ததோ அப்படிப்பட்ட அரசனான என்புத்திரன் கொல்லப்பட்டுப் பூமியில்படுத்திருக்கிறான். விருஷ்ணிகுலத்திலுதித்தவனே! கிருஷ்ண! பூமியைத் தார்த்தராஷ்டிரனால் ஆளப்பட்டதாகவும் யானைகளாலும் பசுக்களாலும் குதிரைகளாலும் நிறைந்ததாகவும் கண்டேன். ஆனால், அதனை நெடுங்காலம் நான் பார்க்கவில்லை. மஹாபாகுபலமுள்ளவனே! அதேபூமியை இப்பொழுது அன்யர்களாலாளப்பட்டதாகவும் யானைகளாலும் பசுக்களாலும் குதிரைகளாலும் விடுபட்டதாகவும் பார்க்கிறேன். மாதவ! நான் எதற்காகப் பிழைத்திருக்கிறேன்? இந்தஸ்திரீகள், யுத்தரங்கத்தில் கொல்லப்பட்டிருக்கின்ற சூரர்களைச் சூழ்ந்திருப்பதாகிய, என்புத்திரனுடைய வதத்தைக்காட்டிலும் அதிககஷ்டமான இதைப் பார். கிருஷ்ண! விரித்தகூந்தலையுடையவரும் அழகிய இடையையுடையவரும் பொன்னுலாகிய வேதிக்கொப்பானவரும் தூர்யோதனனுடைய தோள்நடுவை அடைந்தவருமாயிருக்கின்ற லக்ஷ்மணனுடைய தாயைப்பார். நல்லமனமுள்ளவளான இந்தச்சிறுபெண், முன்புபெரிய தோள்களுள்ளவனான தூர்யோதனன் ஜீவித்திருக்கும்காலத்தில், அழகியகைகளை யுடையவனான அந்தத் தூர்யோதனனுடைய இருகைகளை யுமடைந்து சுகித்தாள்; நிச்சயம். யுத்தத்தில் பேரனோடுகூடக்

* ஒருசொல் விடப்பட்டது.

கொல்லப்பட்டிருக்கின்ற புத்திரனைப்பார்க்கின்ற என்னுடைய இவ்வுள்ளமானது ஏன் நூறுதுணுக்காகச் சிதறிப்போகவில்லை? இகழ்ப்படாதவளும் அழகிய தொடைகளுள்ளவளுமான(இவள்) ரக்தத்தால் நன்றாக நனைக்கப்பட்டிருக்கின்ற புத்திரனை முகர்ந்து (பார்த்துக்) கொண்டும் துரியோதனனைக் கையினால் நாற்பக்கத்திலும் தடவிக் கொண்டுமிருக்கிறாள். நல்லமனமுள்ளவளான அவள் பர்த்தாவைப் பற்றித் துக்கப்படுவளா? கொல்லப்பட்டிருக்கின்ற புத்திரனைப்பற்றித் துக்கிப்பளா? அவள் (பர்த்தாவையும்) புத்திரனையும் நேரில்பார்த்து அப்படிப்பட்ட நிலைமையைடைந்தவளாக விளங்குகிறாள். மாதவ! நீண்டகண்களையுடையவளான இவள் இரண்டிகைகளாலும் தன் தலையிலடித்துக்கொண்டு வீரனான குரூராஜனுடைய மார்பில் விழுகிறாள். வெண்டாமரைபோன்றவளும் செந்தாமரைமலரின் நடுவிலுள்ள காந்திக்குச் சமமான காந்தியையுடையவளும் இரக்கப்படத் தக்கவளுமான இந்தப்பெண் மகன் கொழுனன் இவர்களின் முகத்தைத் துடைத்துக்கொண்டு விளங்குகிறாள். சாஸ்திரங்கள் ஸத்யமாயிருக்குமாகில் அவ்வாறே வேதங்களும் ஸத்யமாயிருக்குமாகில், இந்த அரசன் தன்தோள்வன்மையால் ஸம்பாதிக்கப்பட்ட உலகங்களை அடைந்தானென்பது நிச்சயம்.

பதினேட்டாவது அத்யாயம்.

ஸ்திரீவிலாபபர்வம். (தோடர்ச்சீ.)



(காந்தாரி மாதவரிடம் புலம்பியது.)


மாதவ! (யுத்தத்தில்) ஸ்ரமமடையாதவர்களும் யுத்தத்தில் பீமஸேனனால் கதாயுதத்தினால் பெரும்பான்மையாகக் கொல்லப்பட்டவர்களான என்னுடைய நூறுபிள்ளைகளையும்பார். பிள்ளைகள் கொல்லப்பட்டவர்களும் சிறுமிகளுமான என்னுடைய மருமக்கள் கூந்தலை விரித்துக்கொண்டு போர்க்களத்தில் நான்குபக்கத்திலும் ஓடுவது எனக்கு இப்பொழுது அதுகமான துக்கமன்றோ? பூஷணங்களையணிந்தகால்களாலே உப்பரிகைகளில் ஸஞ்சரிக்கின்றவர்களான என்மருகி மார்கள் இப்பொழுது ரக்தத்தால் நனைந்திருக்கின்ற இந்தப்பூமியை உடம்பினால் தொடுகின்றார்கள். துக்கத்தால் பீடிக்கப்பட்டவர்களும் மதங்கொண்டவர்கள் போலச் சமுலுகின்றவர்களான இந்தப்பெண்கள் கழுக்குகளையும் நரிகளையும் காக்கைகளையும் பிரயாஸத்தினால் ஓட்

டிக்கொண்டு திரிகின்றார்கள். பிடியில் அடங்கும் இடையுள்ளவரும் தோஷமற்ற அங்கங்களுள்ளவருமான இந்தவேறொருபெண் கோரமான யுத்தகளத்தைக்கண்டு அதிகதுக்கத்துடன் கீழேவிழுகிறாள். மஹாபாகுபலமுள்ளவனே ! ராஜபுத்திரியும் லக்ஷ்மணனுக்குத்தாயும் ஶ்ரீ க்ஷத்திரியப்பெண்ணுமான இவளைப்பார்த்து என்மனத்திற்கு ஆறுதல் உண்டாகவில்லை. வேறான இந்தப்பெண்கள் பூமியில் கொல்லப்பட்டிருக்கின்ற உடன்பிறந்தார்களையும் தகப்பன்மார்களையும் பிள்ளைகளையும் பார்த்து (அவர்களின்) மிகப்பெரிய புஜங்களைப் பிடித்துக்கொண்டு நாற்பக்கங்களிலும் விழுகிறார்கள். பகைவரால் ஜயிக்கப்படாதவனே ! பயங்கரமான யுத்தத்தில் உறவினர்கள் கொல்லப்பட்டவர்களான நடுவயதிலுள்ள மாதர்கள் பிராயம்சென்ற மாதர்கள் இவர்களின் அழகை யைக் கேள். நீண்டகைகளை யுடையவனே ! ரதங்களின் கூடுகளை யும் கொல்லப்பட்ட யானைகுதிரைகளுடைய சரீரங்களையும் பிடித்துக் கொண்டு ஸ்ராமத்தாலும் மோகத்தினாலும் பீடிக்கப்பட்டு நிற்கின்ற ஸ்திரீகளைப்பார். கிருஷ்ண ! மற்றொருத்தி, உடலினின்று அறுக்கப்பட்டதும் அழகிய குண்டலங்களுடன் கூடியதும் உயர்ந்தமூக்குள்ளதுமான தன்பந்துவினுடைய தலையை (கையில்) எடுத்துக்கொண்டு நிற்கிறாள் ; பார். தோஷமற்றவனே ! ஜனார்த்தன ! தர்மராஜனால் நம்முடைய இந்தவம்சம் நாசம்பண்ணப்பட்டமையால் தோஷமற்றவர்களான இந்தப்பெண்களாலும் புண்யங்குறைந்தவளான என்னாலும் பூர்வஜன்மத்தில் அதிகமானபாவம் பண்ணப்பட்டதென்றெண்ணுகிறேன். வருஷணிவம்சத்திலுதித்தவனே ! நல்வினை தீவினை இவ்விரண்டுக்கும் அழிவில்லை. யௌவனப்பிராயம் வந்தவர்களும், அழகிய கொங்கைகளும் முகங்களுமுள்ளவர்களான இந்தப்பெண்களைப்பார். மாதவ ! நற்குலங்களிலுதித்தவர்களும் வெட்கமுள்ளவர்களும் கறுத்த இமையிர்க்களையும் விழிகளையும் கூந்தல்களையுமுடையவர்களும் அன்னபக்ஷிபோலத்தழுதழுத்துப்பேசுகிறவர்களும் துக்கத்தினாலும் சோகத்தாலும் அதிகமதிமயக்கம் கொண்டவர்களுமான இந்தப்பெண்கள் ஸாரஸப்பேடுகள் போல் அலறிக்கொண்டு கீழேவிழுந்து விட்டார்கள் ; பார். செந்தாமரைமலரைப்போன்ற கண்களையுடையவனே ! கிரணங்களுடன் கூடின இந்தஸூர்யன் மலர்ந்ததாமரைமலர்கள் போல் பிரகாசிக்கின்றவையும் தோஷமற்றவையுமான பெண்களுடைய முகங்களை வாட்குகிறான். வாஸுதேவ ! மதயானை போல் அகங்காரமுள்ளவர்களும் பொருமையுள்ளவர்களான என்புத்திரர்களுடைய அந்தப்புரஸ்திரீகளை இப்பொழுது ஸாமானிய ஜனங்களும் பார்க்க

கின்றார்கள். கோவிந்த! நன்றாகவேறாமம்செய்யப்பட்ட அக்னிகள் போலப் பூமியில் ஜ்வலிப்பவைகளும் என்புத்திரர்களுடையவைகளுமான நூறுசந்திரப்பிரதிமைகளுடன்கூடின இந்தக்கேடகங்களையும் ஸூர்யன்போல் ஜ்வலிக்கின்ற த்வஜங்களையும் பொற்கவசங்களையும் பொன்மயமானகழுத்தணிகளையும் தலைப்பாகைகளையும் பார். சத்துருக்களைக் கொல்கின்றவனும் சூரனுமான பீமனாலே இதோ துச்சாஸனன், ரக்தம்குடிக்கப்பட்ட எல்லா அங்கங்களுடன்கூடினவனாகயுத்தத்தில் தள்ளப்பட்டுப் படுத்திருக்கிறான். மாதவ! சூதாட்டத்தாலுண்டான க்லேசங்களைநினைத்துத் திரௌபதியினால் தூண்டப்பட்ட பீமனாலே கதையினால் (தள்ளப்பட்ட) என் புத்திரனைப் பார். ஜனார்த்தன்! ப்ராதாவுக்கும்கர்ணனுக்கும் ப்ரியத்தைச்செய்யவிருப்பமுள்ள இந்தத்துச்சாஸனனால் சூதாட்டத்தால் ஜயிக்கப்பட்ட பாஞ்சாலியானவள், 'ஓ! பாஞ்சாலி! ஸஹதேவனோடும் நகுலனோடும் அர்ஜுனனோடுங்கூடவே அடிமையாகிவிட்டாய். எம்முடைய அரண்மனையில் சீக்கிரமாக நுழை' என்று ஸபையில் சொல்லப்பட்டாள். கிருஷ்ண! பிறகு, நான் அப்பொழுது துர்யோதனராஜனைப்பார்த்து, 'புத்திர! ம்ருத்யுபாசமாக அனுப்பப்பட்டிருக்கின்ற திரௌபதியை விட்டுவிடு. இந்த உன்மாமனை மிக்க கெட்டபுத்தியுள்ளவனென்றும் கலகப்பிரியனென்றும் தெரிந்துகொள். புத்ர! இவனைச் சீக்கிரம்விட்டு விட்டுப் பாண்டவர்களோடு ஸமாதானஞ்செய்துகொள். கெட்டபுத்தியுள்ளவனே! கொள்ளிக்கட்டைகளால் யானையைச் சுடுவதுபோலக் கூர்மையான வாக்காகிற நாராசங்களாலே அதிககோபமுள்ள பீமனானைத் துன்பம்செய்கிறாய். நீ (அவனை) அறியவில்லை' என்றுசொன்னேன். அவ்வாறான அந்தவாக்குச்சல்யங்களை மனத்தில் தரித்துக் கொண்டவனும் இரகசியத்தில் குரோதமுள்ளவனுமான பீமன் ஸர்ப்பமானது பெரிய காளைகளின்மீது விஷத்தைக் கக்குவது போல அந்தத் துரியோதனன் முதலான கௌரவர்களின்மீது (குரோதமாகிற) விஷத்தைக்கக்கினான். ஸிம்மத்தினால் பெரிய யானைகொல்லப்படுவதுபோலப் பீமனானால் கொல்லப்பட்ட இந்தத் துச்சாஸனன் பெரியகைகளைவிரித்துக்கொண்டு படுத்திருக்கிறான். அளவுக்குமிஞ்சின கோபங்கொண்டவனான பீமனானன் குரோதத்தினால் யுத்தத்தில் துச்சாஸனனுடையரக்தத்தைக் குடித்தானாதலால் மிகவும் பயங்கரமானகார்யத்தைச்செய்தான்.

பத்தோன்பதாவது அத்யாயம்.

ஸ் திரீ வி ல ர ப ப ர வ ம். (தோடர்ச்சி.)



(காந்தாரி புலம்பல் தோடர்ச்சி.)

மாதவ ! கற்றறிந்தவர்களால் நன்கு மதிக்கப்பட்டவனும் என்னுடைய புத்திரனுமான இந்தவிகர்ணன் பீமனால் நூறுதுண்டாகச் செய்யப்பட்டுப் பூமியில் படுத்திருக்கிறான். மதுஸூதன ! சரத்காலத்தில் கார்மேகத்தால் சூழப்பட்டசந்திரன்போல விகர்ணன் யானைகளுடையமத்தியில் கொல்லப்பட்டவனாகப் படுத்திருக்கிறான். விற்பிடித்ததினாலேயே உண்டுபண்ணப்பட்ட தழும்புள்ளதும் பெரிதுமான இவனுடைய கையுறையுடன்கூடின கையானது, தின்னக்கருதியகமுகுகளால் அதிகபிரயாஸத்தினால் துண்டாடப்படுகிறது. மாதவ ! சிறுபிராயமுள்ளவனும் இரக்கப்படத்தக்கவனுமான இவனுடைய மனைவி மாம்ஸத்தைத் தின்னவிரும்பிய கமுகுகளையும் காக்கைகளையும் ஓயாமல் ஓட்டுகிறாள். ஆனால், இயலவில்லை. புருஷோத்தம ! மாதவ ! யௌவனமுள்ளவனும் தேவனுக்கு ஒப்பானவனும் ஸுகமாகவலித்தவனும் ஸுகத்துக்குத் தகுந்தவனுமான விகர்ணன் புழுதிகளில் படுத்திருக்கிறான். கர்ணிகளாலும் நாளீகங்களாலும் நாராசங்களாலும் யுத்தத்தில் உயிர்நிலைகள் பிளக்கப்பட்டவனும் பரதர்களுள் சிறந்தவனுமான இவனை லக்ஷ்மியானவள் இன்னும் விடவில்லை. யுத்தத்தில் பகைவர்களுடைய கூட்டத்தைக் கொல்லுகிறவனான இந்தத்தூர்முகன், யுத்தத்தில் சூரனும் பிரதிஜனையைப் பரிபாலனம் செய்யப்போகிறவனுமான பீமனால் கொல்லப்பட்டு நிமிர்ந்து படுத்திருக்கிறான். கிருஷ்ண ! அப்பா ! துஷ்டமிருகங்களால் பாதிக்கு அதிகம் தின்னப்பட்டிருக்கிற அவனுடைய இந்தமுகமானது ஸப்தமியில் சந்திரன்போல விளங்குகிறது. கிருஷ்ண ! யுத்தத்தில் சூரனான இந்தத் தூர்முகனுடைய இப்படிப்பட்ட முகத்தைப் பார். அப்படிப்பட்ட என்னுடைய புத்திரன் எவ்வாறு சத்துருக்களால் கொல்லப்பட்டுப் புழுதிகளைக் கவ்வுகிறான். காண்டற்கினியவனே ! எவனுடைய யுத்தத்தில் எதிர்த்துநிற்பவன் ஒருவனும் இல்லையோ தேவலோகத்தை ஜயித்தவனான அந்தத்தூர்முகன் எவ்வாறு சத்துருக்களால் கொல்லப்பட்டான் ? மதுஸூதன ! திருதராஷ்டிரருடைய புத்திரனும் வில்லாளிகளுக்கு உபமானமாக இருப்பவனும் கொல்லப்பட்டுப் பூமியில் படுத்திருப்பவனுமான இந்தச் சித்திர

ஸேனனைப் பார். சித்திரமான மாலைகளையும் ஆபரணங்களையும் அணிந்தவனான அந்தச் சித்திரஸேனனைச் சோகத்தினால் பீடிக்கப்பட்டிருக்கிற யுவதிகள் அழுதுகொண்டு ஊனுண்ணும்ஜந்துக்களின் கூட்டங்களோடு சூழ்ந்திருக்கின்றார்கள். கிருஷ்ண! பெண்களுடைய இந்த அழகையொலியும் துஷ்டமிருகங்களுடைய கர்ஜனமும் ஆலோசிக்குங்கால், எனக்கு அதிக ஆச்சரியமாகத் தோன்றுகின்றன. மாதவ! யௌவனமுள்ளவனும் சிறந்தவனும் எப்பொழுதும் உத்தம ஸ்திரீகளாலடையப்பட்டவனுமான இந்த விவிம்சதியானவன் கொல்லப்பட்டுப் புழுதிகளில் படுத்திருக்கிறான். பாணங்களால் அறுக்கப்பட்ட கவசத்தையுடையவனும் வீரனும் யுத்தத்தில் கொல்லப்பட்டவனுமான விவிம்சதியைக் கழுகுகள் சூழ்ந்துகொண்டிருக்கின்றன. * கிருஷ்ண! பார். சிறந்தவீரனான அந்தவிவிம்சதி யுத்தத்தில் பாண்டவர்களுடைய படையில் பிரவேசித்து ஸத்புருஷர்களுக்குத்தகுதியான வீரசயனத்தில் படுத்திருக்கிறான். கிருஷ்ண! புன்னகையுள்ளதும் அழகியமூக்குடன்கூடியதும் அழகியபுருவங்களுள்ளதும் சந்திரனுக்கு ஒப்பானதும் பார்க்க மிகஇனியதுமான விவிம்சதியினுடைய முகத்தைப் பார். விளையாடுகின்றகந்தர்வனை ஆயிரமாயிரமாகத் தேவகன்னிகைகள் உபாவிப்பதுபோலப் பலவாறாக உத்தமஸ்திரீகளால் உபாவிக்கப்படுகின்றவனும் பகைவரின் படையகளை அழிப்பவனும் சூரனும் யுத்தத்தில் திறமையுள்ளவனும் பகைவர்களை நாசம்செய்பவனுமான துஸ்ஸஹனை எவன் தாங்குவான்? அம்புகளால் சூழப்பட்டிருக்கிற துஸ்ஸஹனுடைய இந்தச்சரீரமானது, மலர்களுள்ளவைகளும் தன்மீது முளைத்தவைகளுமான கோங்குமரங்களால் நாற்புறங்களிலும் நிறைக்கப்பட்டமலைபோல விளங்குகின்றது. துஸ்ஸஹன் உயிரை இழந்திருந்தும் பொன்மயமான மாலை யினாலும் பிரகாசிக்கின்ற கவசத்தினாலும் அக்னியினால் சுவேதபர்வதம் போல் விளங்குகிறான்.

இருபதாவது அத்யாயம்.

ஸ் திரீ விலாபபர் வ ம். (தோடர்ச்சீ.)

—***—

(காந்தாரி அழகின்றமாதர்களைக் கண்ணிரானுக்குக் காட்டியது.)

கேசவ! தாசார்ஹ! எவனைப் பலத்திலும் செளர்யத்திலும் பிதாவான அர்ஜுனனிலும் உன்னிலும் அரைமடங்கு அதிகமானவ

* வேறுபாடம் கொள்ளப்பட்டது.


னென்றும் கொழுத்தசிங்கம்போல வீர்யமுள்ளவனென்றும் சொல்லு
 கிறார்களோ, எவன் ஒருவனாகவே எவ்விதத்தினாலும் பிளக்கமுடியாத
 என் புத்திரனுடைய சேனையைப் பிளந்தானோ அந்த அபிமன்யு மற்ற
 வர்களுக்கு மிருத்யுவாக இருந்து தானே மிருத்யுவசத்தை
 அடைந்தான். கிருஷ்ண! அளவற்ற தேஜஸையுடையவனும் அர்
 ஜுனனுடையகுமாரனுமான அந்த அபிமன்யு கொல்லப்பட்டிருந்தும்
 ஒளியானது தணியவே இல்லை என்று நான் எண்ணுகிறேன். புகழப்
 பட்டவரும் சிறுமியும் காண்டீவத்தை வில்லாகக்கொண்ட அர்ஜுன
 னுக்கு மருமகளுமான இந்த விராடபுத்ரி, கொல்லப்பட்டிருக்கிற வீர
 னான தன் கணவனைப்பார்த்துத் துக்கிக்கிறாள். கிருஷ்ண! மனைவியான
 இந்த விராடபுத்ரி ஸமீபத்திலிருக்கிற அந்தக்கணவனைநாடிக் கையி
 னால் தடவிக்கொடுக்கிறாள். நல்லமனமுள்ளவரும் ஆசைப்படத்
 தக்க ரூபமுள்ளவளுமான இந்த உத்தரையானவள், மலர்ந்தகமலம்
 போன்றதும் சங்குபோலத்திரண்டிருக்கும் கழுத்தையுடையதுமான
 அந்த அபின்யுவினுடைய முகத்தைமோந்து கட்டிக்கொள்ளுகிறாள்.
 கோபமுள்ளவளான இவள், முன்பு லஜ்ஜையுள்ளவளாகவும் மது
 மயக்கம் மிஞ்சினவளாகவும் இவனை ஆலிங்கனம்செய்துகொள்வள்.
 கிருஷ்ண! ரக்தத்தினால் நன்றாகப்பூசப்பட்டதும் ஸுவர்ணத்தினால்
 அலங்கரிக்கப்பட்டதுமான அவனுடைய கவசத்தைக்கழற்றிச் சரீ
 ரத்தை எல்லாப்பக்கத்திலும் பார்க்கிறாள். கிருஷ்ண! சிறுபெண்ணான
 அவள் அவனைப்பார்த்துக்கொண்டே உன்னைநோக்கி, ' புண்டரீகா
 க்ஷரே! உமக்கு ஸமமான கண்களையுடையவரும் பலத்திலும் வீர்
 யத்திலும் உம்மை ஒத்தவருமான இவர் வீழ்த்தப்பட்டார். தோஷ
 மற்றவரே! தேஜஸினாலும் அவ்வாறே ரூபத்தினாலும் உமக்கு மிக
 வும் ஒப்பான வீரர் தள்ளப்பட்டிப் பூமியில் படுத்திருக்கிறார் ' என்று
 கூறுகிறாள். (உத்தரை பின்னும் அபிமன்யுவைப்பார்த்து,) ' அதிக
 மென்மையானவரும் கம்பளங்களிலும் தோலிலும்படுக்கிறவருமான
 உம்முடையசரீரமானது இப்பொழுது பூமியில் வருத்தத்தை அடை
 யாமலிருக்கிறதா? யானைத்துதிகைக போன்றவைகளும் நாண்கயிறு
 மோதுவதினால் கடினமான தோல்களுள்ளவைகளும் பொன்மயமான
 தோள்வளைகளுள்ளவைகளும் நீண்டிருக்கின்றவைகளுமான இருகை
 களையும் பரப்பிக்கொண்டு பலவாறுதேகப்பயிற்சிசெய்து சிரமத்தினால்
 ஸுகமாகத்தூங்குகிறவர்போலப் படுத்திருக்கிறீர்; இது நிச்சயம். இவ்
 வாறு புலம்புகின்றவரும் துன்பமுள்ளவருமான என்னைப்பார்த்துநீர்
 ஏன் மறுமொழிசொல்லவில்லை? உமது விஷயத்தில் நான் ஒருகுற்ற

முஞ் செய்ததாகத்தெரியவில்லை. ஏன் என்னைப்பார்த்து மறுமொழி சொல்லாமலிருக்கிறீர்? நாதரே! முன்பு நீர் என்னைத்தாரத்தினின்று பார்க்கும்போதே ஸல்லாபம் செய்வீரே? நான் குற்றஞ்செய்ததாக நினைக்கவில்லை. ஏன் என்னைப்பார்த்து மறுமொழிசொல்லவில்லை? பூஜ்யரே! பூஜிக்கத்தக்கவளான ஸுபத்ரையையும் தேவர்களுக்கொப்பான இந்தத் தகப்பன்மார்களையும் துக்கத்தினால் எளியவளான என்னையும் விட்டுவிட்டு நீர் எங்கேபோகப்போகிறீர்?' என்று ரக்தத்தினால் நனைக்கப்பட்டிருக்கின்ற அவனுடைய கேசங்களைக் கையினால் உயரளபித்து மடியில் அவனுடைய முகத்தைவைத்துக்கொண்டு உயிரோடிருப்ப வனைப்போல வினவுகிறாள். பின்னும், அவள், 'வாஸுதேவருக்கு மருகரும் அர்ஜுனருக்குப்புத்திரருமான உம்மை யுத்தமத்தியிலிருக்கும் பொழுது இந்த மகாரதர்கள் எவ்வாறு கொன்றார்கள்? எவர்களால் நான் விதவையாகச் செய்யப்பட்டேனோ க்ருரமான கார்யத்தைச் செய்த வர்களான அந்தக்கிருபரையும் கர்ணனையும் ஜயத்ரதனையும் துரோணரையும் துரோணபுத்திரரையும் நிந்திக்கவேண்டும். பாலரும் ஸஹாயமற்றவருமான உம்மைச்சூழ்ந்துகொண்டு கொன்றவர்களும் அனேகர்களுமான எல்லாரதிகசிரேஷ்டர்களுடைய மனமும் அப் பொழுது எவ்வாறு துணிந்தது? வீரரே! நாதனுள்ளவரான நீர் பாண்டவர்களும் பாஞ்சாலர்களும் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே அநாதனைப்போல எவ்வாறு மரணத்தை அடைந்தீர்? யுத்தத்தில் அனேகர்களால் கொல்லப்பட்ட உம்மைப்பார்த்து வீரரும் புருஷசிரேஷ்டரும் பாண்டிநந்தனருமான உம்முடைய பிதா எவ்வாறு ஜீவித்திருக்கிறார்? செந்தாமரைமலர்போன்ற கண்களை உடையவரே! பார்த்தர்களுக்குப் பெரிதான ராஜ்யலாபமும் சத்துருக்களுக்கு நேர்ந்த அவமானமும் நீர் இல்லாவிடில் மகிழ்ச்சியை உண்டு பண்ணு. தர்மத்தினாலும் மனவடக்கத்தினாலும் உம்மால் சஸ்திரங்களால் தேடப்பட்டிருக்கிற லோகங்களுக்கு நானும் விரைவாகப் பின்தொடர்ந்து வரப்போகிறேன். அவ்வடத்தில் என்னை எதிர்பாரும். துர்ப்பாக கியமுள்ளவளான நான் யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்கிற உம்மைப் பார்த்தும் ஜீவித்திருப்பதினால் காலம் வாராமலிருக்கும் தருணத்தில் ஒரு பிராணியினாலும் மரணமடைவது ஸாத்யமாகாது. புருஷோத்தமரே! இப்பொழுது நீர் பித்ருலோகத்தை அடைந்து என்னைப் போன்ற வேறுஎந்தப்பெண்ணை நோக்கி இன்பமானதும் புன்னகையுடன்கூடியதுமான வாக்கினால் அழைக்கப்போகிறீர்? சிறந்தருபத்தினாலும் புன்சிரிப்புடன் கூடின வாக்கினாலும் ஸ்வர்க்கத்துல் அப்

ஸரஸுகளுடைய மனங்களைக் கலக்கப்போகிறீர் ; நிச்சயம். ஸுபத்ராபுத்ரரே ! புண்யம்செய்தவர்களுக்குரிய லோகங்களை அடைந்து அப்ஸரஸுகளோடு சேர்ந்து விளையாடிக்கொண்டிருக்கிற நீர் ஸமயத்தில் என்னுடைய நல்லகார்யங்களை நினைத்துக்கொள்ளும். வீரரே ! இவ்வுலகில் என்னுடன் உமக்கு இந்த ஆறுமாதகாலம் வரையில் தான் வாழ்க்கை ஏற்படுத்தப்பட்டது. ஏழாவதுமாதத்தில் நீர் மரணத்தை அடைந்துவிட்டீர்' என்று இவ்வண்ணம் வசனத்தைச் சொல்லுவனும் துக்கமுள்ளவனும் எண்ணம் வீணானவனான இந்த உத்தரையை மதஸ்யராஜனுடைய வம்சத்தைச் சேர்ந்த ஸ்திரீகள் விலக்குகிறார்கள். துன்பமுற்றவளான இந்த உத்தரையை மிக்க துன்பத்தை அடைந்தவர்களான ஸ்திரீகள் தாங்களாகவே இழுத்துவிலக்கி, கொல்லப்பட்டிருக்கிற விராடனைக்கண்டு அலறுகின்றனர் ; புலம்புகின்றனர். துரோணருடைய அஸ்திரங்களாலும் பாணங்களாலும் அறுக்கப்பட்டவனும் ரத்தத்தினால் நனைக்கப்பட்டவனும் படுத்திருப்பவனுமான விராடராஜனை இந்தக்கமுகளும் நரிகளும் காக்கைகளும் மிகுதியாகக் கொத்துகின்றன. பக்ஷிகளால் கொத்தப்படுகின்ற விராடனைக் கறுத்தகண்களையுடையவர்களும் வ்யஸனமுற்றவர்களுமான ஸ்திரீகள், பக்ஷிகளை த்தடுத்துப் பாதுகாப்பதற்குச் சக்தியுள்ளவர்களாகவில்லை. வெய்யிலால் வாட்டப்பட்டவர்களும் ஆயாஸத்துடன் கூடியவர்களுமான இந்தமாதர்களுடைய சிரமத்தினால் நிறம்மாறியிருக்கிற முகங்களுடைய நல்லருபமானது அழிந்திருக்கிறது. மாதவ ! உத்தரனையும் அபிமன்யுவையும் காம்போஜனான ஸுதக்ஷிணனையும் அபிமன்யுவினால் அடிக்கப்பட்டவனும் இனிய தோற்றமுள்ளவனும் போர்த்தலையின்நடுவில் படுத்திருப்பவனுமான லக்ஷ்மணனையும் பார்.

இருபத்தோராவது அத்யாயம்.

ஸ்திரீ விலாபபர்வம். (தோடர்ச்சி.)



(காந்தாரி கர்ணன்மனைவியரைக் காட்டியது.)


மகாவில்லாளியும் மகாரதனுமான இந்தக்கர்ணன், யுத்தத்தில், எரியும் நெருப்பு அவிக்கப்படுவதுபோல அர்ஜுனனுடைய தேஜஸினால் அவிக்கப்பட்டிப் படுத்திருக்கிறான். அனைக அதிரதர்களைக் கொன்று பூமியில் விழுந்தவனும் படுத்திருப்பவனும் ரக்தப்

பெருக்குப் பரவியிருக்கும் அங்கங்களுள்ளவனும் ஸூர்யனுக்குப் புத்திரனுமான கர்ணனைப் பார். பொருமையுள்ளவனும் தீர்க்க ரோஷமுள்ளவனும் பெரிய வில்லைப் பிடித்தவனும் மஹாரத னும் சூரனுமானகர்ணன் யுத்தத்தில் அர்ஜுனனால் கொல்லப்பட்ட டிப் படுத்திருக்கிறான். புருஷோத்தம! மஹாரதர்களான என் னுடைய புத்திரர்கள் யூதபதியை முன்னிட்டுக்கொண்டு யானை கள் யுத்தம் செய்வதுபோலப் பாண்டவர்களிடத்திலிருந்து உண் டான பயத்தினால் எவனை முன்னிட்டுக்கொண்டு யுத்தம் செய் தார்களோ, சிங்கத்தினால் புலியும் மதயானையினால் மற்றொருயானை யும் வீழ்த்தப்படுவதுபோல யுத்தத்தில் ஸவ்யஸாசியினால் வீழ்த் தப்பட்டவனும் யுத்தத்தில் சூரனும் கொல்லப்பட்டவனுமான அந்தக்கர்ணனை அவனுடைய இந்த ஸ்திரீகள், விரிக்கப்பட்டிருக் கின்ற கூந்தலையுடையவர்களாக நாற்புறங்களிலும் சூழ்ந்துகொண் டிருக்கிறார்கள். மாதவ! தர்மராஜனான யுதிஷ்டிரன் எவனிடத்தி னின்று எப்பொழுதும் பயந்தவனாக (அவனை) நினைத்துக்கொண்டே பதின்மூன்றுவருஷகாலம் நித்திரையை அடையவில்லையோ, சத் துருக்களால் இந்திரன் வெல்லப்படமுடியாததுபோலப் பகைவர் களால் யுத்தத்தில் வெல்லப்படமுடியாதவனும் கொழுந்துவிட்டெரி கின்ற ஊழித்தீப்போன்றவனும் இமயமலைபோல மிக்கஉறுதியுடன் நிற்பவனுமான அந்தக்கர்ணன் முன்பு துர்யோதனனுக்கு ரக்ஷகனாக இருந்து (இப்பொழுது) காற்றினால் முறிக்கப்பட்ட மரம்போல அடித் துத்தள்ளப்பட்டுப் பூமியில் படுத்திருக்கிறான். இந்தப்பூமியானது தேருருளையை விழுங்கினமையால் ஆசார்யசாபமானது உன்னைத் தொடர்ந்துவிட்டது; இது நிச்சயம். அகாரணத்தினால் யுத்தமண்டலத் தின் மத்தியில் தனஞ்சயனால் பாணத்தினால் உன்னுடையதலை அப கரிக்கப்பட்டது' என்று அடிக்கடி புலம்புகிறவளும் தீனமாக அழுப வளும் பூமியில் விழுந்தவளுமான விருஷஸேனனுடைய தாயான கர்ணனுடைய மனைவியை நீ பார். ஸ்வர்ணத்தினால் இழைக்கப்பட்ட கச்சையையுடையவனும் மகாபாகுபலமுள்ளவனும் கம்பீரமான பலத்துடன்கூடியவனுமான கர்ணனைப் பார்த்து இந்த ஸூஷ்ண னுடைய தாயானவள் மிக்க வ்யஸனத்தினால் பீடிக்கப்பட்டவளாக வும் கதறுகின்றவளாகவும் பிரஜைஞயற்றுக் கீழேவிழுந்துவிட்டாள். ஆ! ஆ! கஷ்டம். நாற்பக்கத்திலும் சரீரங்களைத்தின்கின்ற மிருக பகடிகளால் மஹாத்மாவான கர்ணன் சிந்து மிருந்திருக்கும்படி செய் யப்பட்டானன்றோ? இவன் கிருஷ்ணபகஷ சதுர்த்தசியில் சந்திரன்

போலப் பார்க்க விரும்பத்தக்கவனாயில்லை. புத்திரவதத்தினால் நன்கு வாட்டப்பட்டவனும் பூமியில் விழுந்திருப்பவனும் மறுபடியும் எழுந்திருந்து மனமெலிவுற்றவனான அப்படிப்பட்ட இந்தஸுஷேணனுடைய மாதாவானவள் கர்ணனுடைய முகத்தை நாற்புறங்களிலும் மோந்துபார்த்து அதிகமாக அலறுகிறாள்.

இருபத்திரண்டாவது அத்தியாயம்.

ஸ் திரீ வி லா ப பர் வ ம். (தோடர்ச்சி.)



(காந்தாரி, பாஹ்லீகன் முதலானவர்களையும் அவர்களின் மங்கையரையும் காட்டியது.)

பீமஸேனனால் கீழே வீழ்த்தப்பட்டவனும் சூரனும் தூரத்திலிருக்கிற பந்துஜனங்களுள்ளவனும் பந்துக்களில்லாதவன் போன்றவனுமான அவந்திதேசாதிபதியைக் கழுகுகளும் நரிகளும் பக்ஷிக்கின்றன. மதுஸூதன! சூரர்களுக்குத் துன்பத்தைச் செய்து வீரசயனத்தில் படுத்திருப்பவனும் ரக்தத்தினால் நனைக்கப்பட்டிருப்பவனுமான அந்த அவந்திதேசாதிபதியைப் பார். அவனை நரிகளும் கழுகுகளும் பற்பலவிதமான மாம்ஸாசிகளும் அந்த அந்தவழியினால் இழுக்கின்றன. காலத்தின் வேறுபாட்டைப்பார்! வீரசயனத்தில் படுத்திருப்பவனும் சூரனும் அழுகையை உண்டுபண்ணுகின்றவனுமான அவந்திதேசாதிபதியை மங்கையர்கள் அழுதுகொண்டு நாற்பக்கங்களிலும் சூழ்ந்துநிற்கின்றார்கள். கிருஷ்ண! ப்ரதீபன்புத்ரரும் பெரிதானவில்லையுடையவரும்பீமனால் கொல்லப்பட்டிருப்பவரும் நன்றாக உறங்குகின்றபுலிபோன்றவரும் நல்லமனமுள்ளவருமான பாஹ்லீகரைப்பார். கொல்லப்பட்டிருந்தும் இந்தப்பாஹ்லீகருடைய முகத்தின்வர்ணமானது பெளர்ணமாவியில் உதித்திருக்கின்ற பூர்ணசந்திரனுடையகாந்திபோல் மிகவும் பிரகாசிக்கின்றது. புத்திரசோகத்தால் வாட்டப்பட்டவனும் பிரதிஜனையைப் பாதுகாக்கின்றவனும் இந்திரகுமாரனுமான அர்ஜுனனால் யுத்தத்தில் விருத்தக்ஷத்திரன்குமாரனான ஜயத்ரதன் கொல்லப்பட்டான். ஸத்யத்தைப் பாதுகாக்க எண்ணங்கொண்ட அர்ஜுனனால் பதினொரு *சமுஸேனைகளைக்கொண்டு கொல்லப்பட்டவனும் மஹாத்மாக்களால் காப்பாற்றப்பட்டிருந்தவனுமான இந்த ஜயத்ரதனைப்பார். ஜனார்த்தன! விந்துதேசத்திற்கும் ஸௌவீரதேசத்திற்கும் நாதனாக

* ஆதிபர்வம் ௩௧-ம் பக்கத்திற்காண்க.

இருப்பவனும் கொழுப்புமிக்கவனும் உறுதியானமனமுள்ளவனுமான ஜயத்ரதனை நரிகளும் கழுஞ்சுளும் தின்னுகின்றன. அச்சுத! காதல் மனவியரால் நன்கு பாதுகாக்கப்படுகின்ற இந்தஜயத்ரதனைப் பயங்கரமானவிலங்குகள் பள்ளமானகாட்டிற்கு அருகில் இழுக்கின்றன. மஹா பாகுபலமுள்ளவனான இந்தஜயத்ரதனை விந்து, ஸௌவீரம், காம்போஜம், காந்தாரம், யவனம் ஆகிய நாட்டினரான இந்தமாதர்கள் பார்த்துக் கொண்டு நாற்புறங்களிலும் சூழ்ந்து நிற்கின்றார்கள். ஜனார்த்தன! எப்பொழுது ஜயத்ரதன் திரௌபதியை எடுத்துக்கொண்டிகேகயர்களோடு ஓடினானோ அப்பொழுதே இவன் பாண்டவர்களால் கொல்லப்படத் தக்கவன். பாண்டவர்கள் துச்சிலையைக் கௌரவித்தமையாலன்றோ அப்பொழுது ஜயத்ரதன் விடப்பட்டான்? கிருஷ்ண! அவர்கள் இப்பொழுது ஏன் அவனைக் கௌரவிக்கவில்லை? சிறுமியான என்முத்ரி யானவள் ஸைந்தவனைக்குறித்துத் துக்கிக்கின்றவளாக அதிகமாகத் தடுமாற்றமுற்றவள்போலவும் பாண்டவர்களை நிந்திக்கின்றவள்போலவும் தன்னைமாய்க்கப் பரயத்னப்படுகிறாள். கிருஷ்ண! சிறுமியான என் பெண்ணும் விதவையாகி, என் நாட்டுப்பெண்களும் நாதனை இழந்தவர்களானார்கள். எனக்கு இதைவிட மேற்பட்ட துக்கம் என்ன உண்டாகப்போகிறது? ஆ! ஆ! நாயகனது தலையைக்காணாமல் இங்குமங்கும் ஓடுகின்றவனும் சோகத்தையும் பயத்தையும் விட்டவள்போலிருக்கின்றவளுமான துச்சிலையைப் பார். கஷ்டம். எவன், புத்திரனிடத்தில் பேராவலுள்ள எல்லாப்பாண்டவர்களையும் தடுத்தானோ அந்தஜயத்ரதன் மிகுந்தஸீனைகளைக்கொன்று தானும் ம்ருத்யு வசத்தை அடைந்தான். மத்யானையைப்போன்றவனும் வீரனும் எவ்விதத்தாலும் ஜயிக்கப்படத்தகாதவனுமான அவனை நாற்புறங்களிலும் சூழ்ந்துகொண்டு சந்திரன்போன்ற முகமுள்ள இந்தப்பெண்கள் அழுகின்றார்கள்.

இருபத்துமுன்றாவது அத்தியாயம்.

ஸ் திரீ விலாபபர்வம். (தோடர்ச்சி.)



(காந்தாரி பீஷ்மர், நலானவர்களுடைய துணங்களைக்கூறி அவர்களின் சீரங்கொழும் அழகின்றமாதர்களையும் காட்டியது.)

அப்பா! யுத்தத்தில் தர்மங்களையறிந்தவனான தர்மராஜனால் கொல்லப்பட்டவனும் ஸாக்ஷாத் நகுலனுக்குமாதலனுமான சல்யன் இவ்வோ படுத்திருக்கிறான். புருஷோத்தம! எல்லாவிஷயத்திலும்

எவன் எப்பொழுதும் உன்னோடு போட்டிபோடுவானே மஹாபலசாலி யான அப்படிப்பட்ட இந்தமத்ரராஜன் கொல்லப்பட்டிப் படுத்திருக்கிறான். சொல்லக்கருதுகிறவர்கள் ஜயத்ரதன்விஷயத்திலாவது எவ் விதத்தாலாவது ஒருகுற்றத்தைக் கூறுவார்கள். மத்ரராஜகுமாரன் விஷயத்தில் எவ்வாறு குற்றத்தைக் கூறுவார்கள்? ஐயா! யுத்தத் தில் கர்ணனுடைய ரதத்தின்மீதேறிக் குதிரைகளை நடத்துகின்ற இந்தச்சல்யனால் அப்பொழுது பாண்டிபுத்திரர்களுக்கு ஜயம்வருவதின் பொருட்டுக் கர்ணனுடைய* தேஜோவதம்செய்யப்பட்டது. அந்தோ! கஷ்டம். பூர்ணசந்திரன்போல் அழகிய காட்சியுள்ளதும் தாமரையிதழ் போன்ற கண்களையுடையதும் காக்கைகளாலே சிறிதுகொத்தப்பட்ட தும் காயமில்லாததுமான சல்யனுடையமுகத்தைப் பார். கிருஷ்ண! பொன்போன்ற காந்தியையுடையவனான இந்தச்சல்யனுடைய வாயி னின்று வெளிவந்திருப்பதும் புடம்போட்ட தங்கத்துக்கொப்பான காந்தியுள்ளதுமான இந்தநாவானது பக்ஷிகளால் தின்னப்படுகிறது. யுதிஷ்டிரனால் கொல்லப்பட்டவனும் யுத்தத்தில் ஸமர்த்தனும் மத்ர நாதனுமான சல்யனைக் குலஸ்திரீகள் அழுதுகொண்டு சூழ்ந்து நிற்கிறார்கள். மிக்க மெல்லியவஸ்திரத்துடன்கூடிய இந்தக்ஷத்திரியமாதர்கள் அலறிக்கொண்டு புருஷஸ்ரேஷ்டனும் க்ஷத்திரிய ஸ்ரேஷ்டனும் கீழே விழுந்திருப்பவனுமான இந்தச்சல்யனை அணுகிச் சேற்றில் அமிழ்ந்த காளை யைச் சற்றித் தலையீற்றுப்பசுக்கள் நிற்பதுபோல் நான்குபக்கங்களிலும் சூழ்ந்துகொண்டு நிற்கின்றார்கள். வருஷணிநந்தன! ரக்ஷிக்கிற வனும் சூரனும் வீரசயனத்தில் படுத்திருப்பவனும் அம்புகளால் துண்டாடப்பட்டவனுமான இந்தச் சல்யனைப் பார். மலையை இருப்பிடமாகக்கொண்டவனும் பிரதாபசாலியும் யானையின்மாவெட்டியைத் தரித்தவனும் காந்தியுள்ளவனுமான இந்தப்பகதத்தராஜன் அடித்துத்தள் ளப்பட்டிப் பூமியிற்படுத்திருக்கிறான். துஷ்டமிருகங்களால் தின்னப்படுகின்ற இவனுடைய தலையிலிருக்கின்ற இந்தப்பொன்மாலையானது தலைமயிர்களை விளங்கச் செய்கின்றதுபோலப் பிரகாசிக்கின்றது. வருத்ராஸூரனுடன் இந்திரனுக்கு (நேர்ந்தது)போல இந்தப்பகதத்தனோடு பார்த்தனுக்கு மயிர்பொடித்தலை உண்டுபண்ணுகின்றதும் அதியுக்ரமானதும் மிக்க அச்சந்தருவதுமான யுத்தம் நடந்ததாம். நீண்ட கைகளை யுடையவனான இந்தப்பகதத்தன் குந்தீபுத்ரனான தனஞ்சயனோடு போர்புரிந்து அவனைப் பராணஸம்சயத்தை அடைவித்துக் குந்தீபுத்திரனான அவனால் கொல்லப்பட்டான். செளர்யத்திலும் வீர்யத்திலும் உல

* மனத்தின் ஊக்கத்தைக் கெடுத்தல்.

கத்தில் எவருக்குச்சமானன் ஒருவனுமில்லையோ யுத்தத்தில் பயங்கரமானகார்யத்தைச்செய்கின்ற அப்படிப்பட்ட இந்தப்பீஷ்மர் கொல்லப்பட்டிப்பித்திருக்கிறார். கிருஷ்ண! யுகாந்தத்தில் காலத்தி னால்ஆகாயத்தினின்று தள்ளப்பட்ட ஸூர்யன்போல (யுத்தபூமியில்) பித்திருப்பவரும் ஸூர்யனுடைய ஒளிபோன்ற ஒளியையுடையவருமான சந்தனுபுத்திரரைப்பார். கேசவ! வீர்யசாலியும் நரஸூர்யருமான இந்தப் பீஷ்மர், யுத்தத்தில் சஸ்த்ரங்களுடையதாபத்தினால் சத்ருக்களைத்தபிக்கச்செய்து ஸூர்யன் அஸ்தமயத்தை அடைவதுபோல அஸ்தமயத்தையடைகிறார். சரதல்பத்தையடைந்தவரும் ஜிதேந்திரியரும் (விரதத்தினின்று) நமுவாதவரும் சூரர்களாலடையப்படும் வீரசயனத்தில் பித்திருப்பவருமான பீஷ்மரைப்பார். இவர் கர்ணிகளாலும் நாளீகங்களாலும் சரங்களாலும் உத்தமமான சயனத்தைப்பரப்பி அதன்மீதேறிச் சரவணத்தில் ஸ்கந்தபகவான் பித்திருப்பதுபோலப் பித்திருக்கிறார். மாதவ! தந்தையின்கட்டையைக்காப்பவரும் ஊர்த்துவரேதஸும் மிக்ககீர்த்தியுடையவரும் யுத்தத்தில் நிகரற்றவரும் கங்காபுத்திரருமான இந்தப் பீஷ்மர் பஞ்சினால் நிரப்பப்படாமல் மூன்றுபாணங்களுடன் கூடியதும் காண்டவத்தைவில்லாசுக்கொண்ட அர்ஜுனனால்கொடுக்கப்பட்டிருக்கின்றதுமான உத்தமமானதலையணையைத் தலைக்காதாரமாக வைத்துக்கொண்டு பித்திருக்கிறார். ஐயா! தர்மாத்மாவும் எல்லாம் தெரிந்தவருமான இந்தப்பீஷ்மர் மரிக்குமியற்கையுள்ள மனிதராயிருந்தும் தேவன்போல இம்மைமறுமைகளை அறிந்திருந்ததால் உயிரைவைத்திருக்கிறார். சந்தனுபுத்திரான பீஷ்மர் சத்துருக்களால் அடிக்கப்பட்டி இப்பொழுது பித்திருத்தலால் யுத்தத்தில் ஒருவனும் ஸமர்த்தனல்லன்; கற்றறிந்தவனுமல்லன்; பராக்ரமசாலியுமல்லன்; சூரரும் பாண்டவர்களால் கேட்கப்படுகின்றவரும் தர்மத்தை அறிந்தவரும் ஸத்யவாதியுமான இந்தப் பீஷ்மராலே மரணோபாயமானது யுத்தத்தில் தம்மாலேயே சொல்லப்பட்டது. முழுதும் நசித்துப்போனகுருவம்சமானது எவரால் மீண்டும் மேலபிவிருத்திசெய்யப்பட்டதோ மஹாபுத்திசாலியான அந்தப் பீஷ்மர் கௌரவர்களோடு அவமானத்தை அடைந்தார். மாதவ! தேவவிரதரென்னும் பெயருள்ளவரும் தேவனுக்கொப்பானவரும் புருஷோத்தமருமான பீஷ்மர் கொல்லப்பட்டபிறகு கௌரவர்கள் எந்தத்தர்மத்தினால் எதைக்காணப்போகிறார்கள்? அர்ஜுனனுக்குக்கற்பிப்பவரும் அவ்வாறே ஸாத்யகிக்கு ஆசார்யரும் கௌரவர்களுக்கு உத்தமகுருவும் வீழ்ந்திரு

க்கிறவருமான அந்தத்துரோணரைப் பார். மாதவ ! தேவதைகளுக்கெல்லாம் ப்ரபுவான இந்திரன்போலவும் சுக்ராசார்யர்போலவும் மஹாவீர்யமுள்ளவரான துரோணரும் * நான்குவிதமான அஸ்திரங்களையும் அறிந்திருக்கிறார். எவருடைய அருளால் பாண்டி நந்தனான டீபத்ஸுவானவன் செய்யமுடியாதகாரியத்தைச் செய்தானோ அவர் கொல்லப்பட்டுப் படுத்திருக்கிறார். இவரை அஸ்திரங்கள் பாதுகாக்கவில்லை. கௌரவர்கள் எவரைமுன்னிட்டுப் பாண்டவர்களை யுத்தத்திற்கு அழைத்தார்களோ சஸ்திரதாரிகளுள் சிறந்தவரான அப்படிப்பட்ட இந்தத்துரோணர் சஸ்திரத்தினால் வெட்டப்பட்டார். ஸேனையை மிச்சமின்றி எரிக்கின்ற எவருடையகதியானது அக்னியினுடையகதிபோலிருந்ததோ அவர் கொல்லப்பட்டு ஜ்வாலை தணிந்தநெருப்புப்போலப் பூமியில் படுத்திருக்கிறார். மாதவ ! கொல்லப்பட்டிருந்தும் உயிரோடிருப்பவர்போன்ற துரோணருடைய விற்பிட்யும் கையுறையும் சிதறாமலிருப்பனவாகக் காணப்படுகின்றன. கேசவ ! ஆதியில் *நான்முகனிடத்தினின்று விலகாமலிருந்தது போலச் சூரரானஎவரிடத்தினின்று நான்குவேதங்களும் எல்லாஅஸ்திரங்களும் விலகாமலிருந்தனவோ சந்தனப்பூச்சுக்குரியவையும் வந்திகளால் ஸ்தோத்திரம்செய்யப்பட்டவையும் மங்களகரமானவையும் நூறுசிஷ்யர்களால் அர்ச்சிக்கப்பட்டவையுமான அவருடைய இந்த இருகால்களையும் நரிகள் இழுக்கின்றன. மதுஸூதன ! துருபதபுத்திரனால் கொல்லப்பட்டிருக்கிற துரோணரருகில் கிருபியானவள் துக்கத்தினால் அறிவழிந்து மனந்தளர்ந்து உட்கார்ந்திருக்கிறாள். அழுபவளும் மனவருத்தமுள்ளவளும் அவிழ்ந்த தலைமயிரையுடையவளும் தலைகுனிந்திருப்பவளுமான அந்தக்கிருபி, கொல்லப்பட்டவரும் சஸ்திரதாரிகளுள் சிறந்தவரும் பர்த்தாவுமான துரோணரருகில் உட்கார்ந்திருப்பதைப் பார். கேசவ ! திருஷ்டத்யும்னனால் பாணங்களால் கவசம் பிளக்கப்பட்ட துரோணரைச் சடையுள்ளவளும் பிரம்மசாரினியுமான கிருபியானவள் யுத்தபூமியில் தைன்யத்துடன் உபாவிக்கிறாள். மென்மையானவளும் கீர்த்தியுள்ளவளுமான கிருபியானவள், மனவருத்தமுற்றவளாக யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்கிற பர்த்தாவினுடைய ப்ரேதக்ருத்யத்திலும் முயல்கிறாள். ஸாமகர்கள் விதிப்படி அக்னிகளை மூட்டிச் சிதையை நாற்பக்கங்களிலும் கொளுத்தித் துரோணரை அதில் வைத்து மூன்று ஸாமங்களைக்கானம் செய்கின்றார்கள். மாதவ ! சடையுள்ளவர்களான இந்தப்

* ஆதிபர்வம், 526-ம் பக்கம் குறிப்பிற்காண்க.

பிரம்மசாரிகள் சிதையை ஏற்படுத்துகின்றார்கள். விற்களாலும் சக்திகளாலும் ரதநீடங்களாலும் மற்றப் பற்பலபாணங்களாலும் அதிக தேஜஸ்வியான துரோணரை எரிக்கப்போகிறார்கள். அந்தப்பிரம்மசாரிகள் துரோணரை எடுத்துக்கொண்டு ஸாமகானம் செய்கின்றார்கள். ரோதனத்தையும் செய்கின்றார்கள். மற்றவர்கள் அந்தஸ்தங்களான மூன்று ஸாமங்களால் துதிக்கின்றார்கள். துரோணசிஷ்யர்களான பிராம்மணர்கள் அக்னியில் அக்னியைச் சேர்த்துத் துரோணரை அக்னியில் ஹோமம்செய்து சிதையை அப்ரதக்ஷிணமாகச் சுற்றிவந்து அவ்வாறு கிருபியை முன்னிட்டுக்கொண்டு கங்கையை நோக்கிச் செல்லுகின்றார்கள்.

இருபத்துநான்காவது அத்தியாயம்.

ஸ்திரீவிலாபபர்வம். (தோடர்ச்சி.)



(காந்தாரி பூரிஸ்ரவஸ்ரதலியவர்களையும் அவர்களின் மனைவியரையும் காட்டியது.)

மாதவ! ஸாத்யகியினால் கொல்லப்பட்டவனும் பக்கத்தில் அனேகபக்ஷிகளால் கொத்தப்படுகின்றவனுமானஸோமதத்தனுடைய குமாரனைப் பார், ஜனூர்த்தன! புத்திரசோகத்தினால் மிகவாட்டப்பட்ட ஸோமதத்தன் சிறந்த வில்லாஸியான புயுதானனை நிந்திக்கிறவன் போலக் காணப்படுகிறான். இகழப்படாதவளான இந்தப் பூரிஸ்ரவவின் தாயானவள் சோகத்தினால் கவரப்பட்டவளாகப் பர்த்தாவான ஸோமதத்தனை ஸமாதானம் செய்கிறாள். 'மகாராஜரே! பாக்கியத்தினால் பயங்கரமானதும் பாரதர்களுக்கு நாசத்தை உண்டிபண்ணுகின்றதுமான இந்தக் கௌரவயுத்தமாகிற கோரமான யுகாந்தத்தைப் பாராமலிருக்கிறீர். யூபஸ்தம்பம்போன்ற கைகளை யுடையவனும் வீரனும் அனேக ஆயிரக்கணக்காகத் தக்ஷிணைகளைக் கொடுப்பவனும் அனேக யாகங்களால் தேவர்களைப் பூஜிப்பவனும் கொல்லப்பட்டவனுமான புத்திரனைப் பாக்கியத்தினால் பாராமலிருக்கிறீர். மஹாராஜரே! ஸமுத்திரத்தில் ஸாரஸப்பேடுகளுடைய சப்தத்தைப்போல் யுத்தத்தில் மருமக்களுடைய கோரமான பலவிதப் புலம்பலைப் பாக்கியத்தினால் கௌமலிருக்கிறீர். புத்திரர்களும் நாதனும் கொல்லப்பட்டவர்களான உம்முடைய இந்த ஐந்துநாட்டுப் பெண்களும் ஒற்றையாடை உடுத்தவர்களும் கறுத்தகூந்தலை விரித்

தவர்களுமாக நான்கு பக்கங்களிலும் ஓடுகின்றார்கள். ஆ ! அர்ஜுனனால் கைகளறுக்கப்பட்டவனும் கீழே தள்ளப்பட்டவனும் துஷ்டமிருகங்களால் தின்னப்படுகின்றவனுமான புருஷசிரேஷ்டனை நீர் பாக்கியத்தினால் பாராமலிருக்கிறீர். யுத்தத்தில் கொல்லப்பட்ட சலனையும் பூரிசிரவஸையும் பலவாறாயுள்ள மருமக்களனைவரையும் பாக்கியத்தினால் இப்பொழுது இவ்விடத்தில் நீர் பார்க்கவில்லை. யூபத்தைத் தவஜமாகக்கொண்டவனும் மஹாத்மாவுமான ஸோமதத்தனாகிய (உமது) குமாரனுடைய ரதமத்தியில் சிதறியிருக்கிற அந்தப்பொற்குடையைப் பாக்கியத்தினால் நீர் பாராமலிருக்கிறீர்' என்றாள். கறுத்த கண்களையுடையவர்களான இந்தப் பூரிசிரவவினுடைய மனைவிகள், ஸாத்யகியினால் கொல்லப்பட்டிருக்கிற பர்த்தாவைச் சுற்றியிருந்துகொண்டு வ்யஸனிக்கின்றார்கள். கேசவ ! பர்த்தாவினுடைய விபத்தினாலுண்டான சோகத்தினால் பீடிக்கப்பட்டவர்களான இந்தப் பெண்கள் தீனமாகப்புலம்பிப் பரிதாபப்படிம்படி எதிரில் பூமியில் விழுகின்றார்கள். கஷ்டம். மாதவ ! அஜாக்கிரதையுடன்கூடினவனும் சூரனும் யாகம்செய்வனுமான இவனுடையகையைப் பீபத்ஸுவானவன் அறுத்தானன்றோ ? இந்த மிக்க அருவருப்பான கார்யத்தை எவ்வாறு செய்தான் ? மேலும், ஸாத்யகி, ப்ராயோபவேசம் செய்தவனும் கூர்மையானபுத்தியுள்ளவனுமான பூரிஸ்ரவஸைக்கொன்றானதால் அதைவிட மிக்க பாவமான காரியத்தைச் செய்தான். கூடித்திரியதர்மமுள்ளவனை இவன் ஒருவன் இருவர்களால் கொல்லப்பட்டவனாகப் படுத்திருக்கிறான். ஸாத்யகி, பாவமாயும் இகழ்ச்சியைத் தருவதாயுமுள்ள இந்தக் காரியத்தை நல்லோர்களிடத்திலும் கோஷ்டிகளிலும் ஸபைகளிலும் தானாக எவ்வாறு சொல்வான் ?' என்று இந்த யூபத்வஜனுடைய மனைவிகள் அலறுகிறார்கள். கைப்பிடியில் அடங்குமிடையுள்ளவளான இந்த யூபத்வஜனுடைய மனைவி கணவனுடையகையை மடியில்வைத்துக்கொண்டு தீனமாகப்புலம்புகிறாள். ' இந்தக்கையானது சூரர்களைக் கொன்றது ; மித்ரர்களுக்கு அபயங்கொடுத்தது ; ஆயிரம்பசுக்களைக் கொடுத்தது ; கூடித்திரியர்களுக்கு நாசத்தை உண்டிபண்ணினது. அப்படிப்பட்ட இந்தக்கையானது மேகலையை இழுப்பது ; பருத்தகொங்கைகளை மர்த்திப்பது ; நாடியையும் தொடைகளையும் ஜகனத்தையும் ஸ்பர்சிப்பது. ஆடையின் முடிச்சையும் அவிழ்ப்பது. வேறுஒருவனோடு யுத்தத்தில் போர்புரிகின்றவரும் அஜாக்கிரதையுள்ளவருமான (இந்த என்பர்த்தாவினுடைய கையானது) வாஸுதேவருகில் ஸ்ரமமின்றிக் காரியங்

களைச்செய்கிற பார்த்தனால் அறுத்துத்தள்ளப்பட்டது. ஜனார்த்தன ரே! அர்ஜுனனுடைய பெரிதானகாரியத்தை ஸபைகளிலும் கதை களிலும் எவ்வண்ணம் உரைக்கப்போகிறீர்? கிரீடியானவன் தானே யும் எவ்வாறு சொல்வான்?' என்று இவ்வாறு நிந்தித்து உத்தமியான இந்தப்பெண் பேசாமலிருந்துவிட்டாள். சக்களத்திகள் தம் மருமக னைப் பார்த்துத் துக்கிப்பதுபோல அப்படிப்பட்ட இவளைக்குறித்துத் துக்கிக்கின்றார்கள். பலசாலியும் உண்மையான பராக்ரமமுடைய வனும் மாதுலனும் காந்தாரராஜனுமான சகுனியானவன் மருமகனான ஸஹதேவனால் கொல்லப்பட்டான். எவன் முன்பு பொற்காம்பு களுள்ள இரண்டு விசிறிகளால் வீசப்பட்டானோ படுத்திருக்கிற அப் படிப்பட்ட இவன் பக்ஷிகளுடைய சிறகுகளால் வீசப்படுகிறான். எவன் நூறுநூறுகளும் ஆயிரம்ஆயிரமாகவும் ஸ்வரூபங்களை உண்டு பண்ணிக்கொள்வனோ மாயாவிமான அவனுடைய மாயைகள் பாண் டவதேஜவினால் எரிக்கப்பட்டன. வஞ்சனையில் ஸமர்த்தனான எவன் மாயையினால் ஸபையில் யுதிஷ்டிரனை ஜயித்துப் பெரிதான ராஜ்யத்தைக் கவர்ந்தானோ அவன் எவ்வாறு உயிரை இழந்தான்? கிருஷ்ண! என்புத்திரனுடைய அழிவுக்கே கல்விகற்றவனும் சூதா டியுமான சகுனியை நாற்பக்கங்களிலும் பறவைகள் நெருங்கியிருக் கின்றன. என்புத்திரர்களுடைய வதத்தின்பொருட்டும் பரிவாரங் களுடன் தான் நாசமடைவதின்பொருட்டும் இவனால் பாண்டவர்க ளோடு பெரியபகையானது நன்கு ஏற்படுத்தப்பட்டது. பிரபுவே! நல்லலோகங்கள் என்புத்திரர்களுக்குச் சஸ்திரங்களால் ஜயிக்கப் பட்டதுபோலவே தூர்ப்புத்தியுள்ளவனான இவனாலும் சஸ்திரத்தி னால் லோகங்கள் ஜயிக்கப்பட்டன. மதுஸூதன! கோணலான எண்ணமுள்ள இந்தச்சகுனி, நேரான புத்தியுள்ள என்புத்திரர்களை ப்ராதாக்களோடு ஏன் விரோதிக்கும்படி செய்யாமலிருப்பான்?

இருபத்தைந்தாவது அத்யாயம்.

ஸ்திரீ விலாபபர்வம்.(தோடர்ச்சி.)

—→***←—

(காந்தாரி கௌரவபாண்டவர்களின் அழிவுக்குக் கிருஷ்ணனுடைய உபேகைகளையே காரணமென்பதைக்கூறி அவரது சுற்றத்தார் யாவரும் அழியும்படி சபித்தது.)

மாதவ! (எவ்வீதத்தாலும்) ஜயிக்கமுடியாதவனும் காட்போஜ தேசத்திய விரிப்பில் படுக்கத்தக்கவனும் காளையின் துமில்போன்ற

தோள்களையுடையவனும் கொல்லப்பட்டிப் புழுதிகளில் படுத்திருப்ப வனுமான காம்போஜனைப் பார். ரக்தத்தால் செவ்வனே பூசப்பட்ட இந்தக் காம்போஜனுடைய சந்தனப்பூச்சுள்ள இருகைகளையும் பார்த்து அதிக துக்கமுள்ளவனும் பந்துக்கள் ஸமீபத்தில் இல்லாத வனும் நாதனை இழந்தவனும் நடுக்கமுற்றவனும் இனியகுரலுள்ள வனுமான இவனுடைய மனைவி, 'ஜனேஸ்வர ! முன்பு எந்த இரு கைகளின் நடுவை அடைந்திருக்கின்ற என்னை அன்பானது விட்டு விலகாதோ, பரிகம்போன்றவைகளும் சந்தனத்தால் பூசப்பட்டவை களுமான அந்த இரண்டுகைகளும் இதோ இருக்கின்றன. உம்மால் விடுபட்டிருக்கின்ற நான் எந்தக்கதியையடைவேன்?' என்று தீன மாகப் புலம்புகிறாள். பலவிதமாலகளுடைய காந்தியானது வெயி லில்வாட்டப்பட்டும் நீங்காததுபோல வாட்டமுற்றிருக்கின்ற ஸ்திரீ களுடைய காந்தியானது சரீரங்களை விடவில்லை. மதுஸூதன ! பக்கத்தில் படுத்திருப்பவனும் சூரனும் ஜவலிக்கின்றதோள்வளைகளை அணிந்தவனும் வில்லாளிகளுக்கு உபமானமாயிருப்பவனுமான களிங்கதேசாதிபதியைப் பார். ஜனார்த்தன ! மகததேசாதிபதியான ஜயத்ஸேனனைச் சூழ்ந்துகொண்டு மாகதஸ்திரீகள் மிகஅலறுகின்றாரீ கள்; பார். ஜனார்த்தன ! மான்களுடைய கண்கள்போல நீண்டகண்களை யுடையவர்களும் அதிகமாக அலறுகின்றவர்களுமான மகதமங்கையருடைய மனத்தையுங் காதையுங்கவருகின்ற நாதமானது என் னுடைய மனத்தைக்கவருகின்றதுபோலும். நன்றாக விரிக்கப்பட்ட படுக்கையோடிருப்பவர்களான மகதமாதர்கள் நன்கு சிதறுகின்றவஸ் திரங்களையும் ஆபரணங்களையுமுடையவர்களும் அழுபவர்களும் சோகத்தால் பீடிக்கப்பட்டவர்களுமாகிப் பூமியில் படுக்கின்றார்கள். கோஸலதேசாதிபதியும் ராஜபுத்திரனுமான ப்ருஹத்பலனென்கிற பர்த்தாவைச்சூழ்ந்துகொண்டு இந்தப்பெண்கள் தனியாக இரைந்து கதறுகின்றார்கள். இவனுடைய உடம்பில் பாய்ந்திருப்பவைகளும் அர்ஜுனகுமாரனான அபிமன்யுவினுடைய புஜபலத்தினால் ப்ரயோ கிக்கப்பட்டவைகளுமான பாணங்களை இந்தப்பெண்கள் துக்கத்தால் கவரப்பட்டவர்களாகிப் பிடுங்குகின்றார்கள் ; அடிக்கடி மூர்ச்சை அடைகின்றார்கள். மாதவ ! எல்லாவிதத்தாலும் குற்றமற்றவர் களான இந்த ஸ்திரீகளினுடைய முகங்கள், வெயிலாலுண்டான பரிஸ்ரமத்தினால் நன்றாக வாட்டமுற்றிருக்கின்ற தாமரைப்புஷ்பங்க ளுடையகாந்திபோன்ற காந்தியுள்ளவைகளாக விளங்குகின்றன. அழ கியதோள்வளைகையுடையவர்களும் சிசுக்களும் ஸ்வர்ணமலை அணி

ந்தவர்களும் சூரர்களான த்ருஷ்டத்யும்னனுடைய புத்திரர்களான வரும் த்ரோணரால் கொல்லப்பட்டிப் படுத்திருக்கிறார்கள். ரதமாகிற அக்னிக்ருஹத்தையும் வில்லாகிற ஜ்வாலையையுமுடைய தும் பாணங்களும் சக்திகளும் கதைகளுமாகிறவிறகுகளையுடைய துமான த்ரோணராகிற நெருப்பையடைந்து இவர்கள் விட்டிற் பூச்சிகள்போல எரிக்கப்பட்டார்கள். அவ்வாறே, சூரர்களும் அழகிய தோள்வளைகளையுடையவர்களும் யுத்தத்தில் முன்வந்தவர்களும் ஸஹோதரர்களான ஐந்து கேகயர்கள் த்ரோணரால் கொல்லப் பட்டு யுத்தத்தில் படுத்திருக்கிறார்கள். புடம்போட்டபொன்னாலா கிய கவசங்களையணிந்தவர்களும் ஒருபனையுயரம் த்வஜங்களுள்ள தேர்க்கூட்டங்களுடன்கூடியவர்களுமான இவ்வீரர்கள், ஜ்வலிக்கின்ற நெருப்புக்கள்போல ஒளியினால் பூமியைப் பிரகாசிக்கச் செய்கின்றார்கள். மாதவ! வனத்தில் பெரிய சிங்கத்தினாலே கொல்லப்பட்ட பெரியயானையைப்போல த்ரோணரால் யுத்தத்தில் தள்ளப்பட்டிருக் கும் த்ருபதனைப் பார். செந்தாமரைக்கண்ணா! அழுக்கில்லாததும் வெண்ணிறமுள்ளதுமான பாஞ்சாலராஜனுடையகுடையானது சரத் காலத்தில் சந்திரன்போலப் பிரகாசிக்கின்றது. இந்த மருகிமாரும் மனைவிமாரும் துக்கமுள்ளவர்களாக வயதுசென்றவனும் பாஞ்சால தேசத்தரசனுமான துருபதனைத் தகனம்செய்துவிட்டு இடமாகச் செல்லுகின்றார்கள். துரோணரால் கொல்லப்பட்டவனும் சூரனும் சேதிதேசத்துவீரர்களுள் சிறந்தவனும் மஹாத்மாவுமான த்ருஷ்ட கேதுவை மாதர்கள் மனமிழந்தவர்களாகக் கொண்டிபோகின்றார்கள். மதுஸூதன! சிறந்த வில்லாளியான இவன் யுத்தத்தில் துரோண ருடைய அஸ்திரத்தை எதிர்த்தடித்துக்கொல்லப்பட்டவனாக வஜ்ரத் தினால் அடிக்கப்பட்ட மரம்போலப் படுத்திருக்கிறான். சேதிதேசாதி பதியும் சூரனும் மஹாரதனுமான இந்தத் த்ருஷ்டகேதுவான வன் யுத்தத்தில் ஆயிரம் ஆயிரமாகச் சத்துருக்களைக் கொன்று விட்டு, கொல்லப்பட்டவனாகப் படுத்திருக்கிறான். ஹ்ருஷீகேச! சேனையோடும் பந்துக்களோடும் கொல்லப்பட்டிருக்கின்றவனும் பக்ஷி களால் மிகவும் கொத்தப்படுகிறவனுமான அந்தச் சேதிராஜனை (அவனுடைய) மனைவிகள் அடைந்திருக்கின்றார்கள். தாசார்ஹ! இந் தச்சேதிராஜனுடைய உத்தமஸ்திரீகள் வீரனும் படுத்திருக்கிறவனும் உண்மையான வல்லமையுள்ளவனுமான பேரனை மடியில் எடுத்து வைத்துக்கொண்டு அழுகின்றார்கள். ஹ்ருஷீகேச! அழகியமுகமுள்ள வனும் அழகிய குண்டலங்களுள்ளவனும் துரோணரால் யுத்தத்தில்

பலவாறாகப் பாணங்களால் அறுக்கப்பட்டிருப்பவனுமான இவனுடைய புத்திரனைப் பார். மதுஸூதனா! யுத்தரங்கத்திலிருப்பவனும் சத்துருக்களோடு போர்புரிகின்றவனும் * வீரனுமான பிதாவை இன்னமும் நிச்சயமாக விட்டுவிலகவில்லை. மகாபாகுபலமுள்ளவனே! சத்துருவீரர்களைக்கொல்பவனும் என் புத்திரனுக்குப் புத்திரனுமான லக்ஷ்மணனும் இவ்வண்ணமாகப் பிதாவான தூர்யோதனனைப் பின்தொடர்ந்து சென்றான். மாதவ! ஹேமந்தருதுவின் முடிவில் காற்றினால் முறிக்கப்பட்ட பூத்த இரண்டு ஸாலவிருக்ஷங்கள்போல வீழ்ந்திருக்கின்ற அவந்திதேசாதிபதிகளான விந்தானுவிந்தர்களைப் பார். படுத்திருக்கின்ற இவ்விருவரும் ஸ்வர்ணமயமான தோள்வளைகளையும் கவசத்தையும் அணிந்தவர்களும் அம்புகளையும் கத்தியையும் வில்லையும் தரித்தவர்களும் காளைகளுக்கொப்பானகண்களுள்ளவர்களும் நிர்மலமான பூமலைகளை அணிந்தவர்களுமாயிருக்கிறார்கள். கிருஷ்ணா! எவர்கள், துரோணர் பீஷ்மர் சூரியகுமாரனாகர்ணன் கிருபர் தூர்யோதனன் துரோணபுத்திரர் விந்துதேசாதிபதியான ஜயத்ரதன் ஸோமதத்தன் விகர்ணன் சூரனாகிருதவர்மாவர்கள் இவர்களிடத்தினின்று விடுபட்டார்களோ அப்படிப்பட்ட பாண்டவர்கள் அனைவருமே உன்னுடன்கூடக் கொல்லப்படத்தகாதவர்கள்தாம். எந்தப் புருஷசிரேஷ்டர்கள் சஸ்திரங்களுடைய வேகத்தினால் தேவர்களைக்கூடக் கொல்வார்களோ அப்படிப்பட்ட இந்த வீரர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டார்கள். காலத்தினுடைய மாறூட்டத்தைப் பார். மாதவ! சூரர்களான இந்தக்ஷத்திரிய சிரேஷ்டர்களும் சூரர்களும் வித்தையைக் கற்றவர்களும் மனவுறுதியுள்ளவர்களுமான எனது புத்திரர்களும்க்ஷத்திரியர்களால் கொல்லப்பட்டார்களாதலால் நிச்சயமாகத் தெய்வத்துக்கு அதிகபாரமானது ஒன்றுமில்லை. கிருஷ்ணா! நீ விருப்பம் நிறைவேறாமல் மறுபடியும் உபல்லாபத்துக்குத்திரும்பிப்போனபொழுதே, பலசாலிகளான என் புத்திரர்கள் மாண்டார்கள். சந்தனுவின் புதல்வரான பீஷ்மராலும் புத்திமானான விதுரராலும், 'உன்பிள்ளைகளிடம் நேசம்பாராட்டாதே' என்று அப்பொழுதே சொல்லக்கேட்டேன். ஜனார்த்தனா! அவ்விருவருடைய இந்த எண்ணமானது வீணாகத்தகாததன்றோ. சீக்கிரத்திலேயே என்னுடைய புத்திரர்கள் சாம்பலாகிவிட்டார்கள்" என்றான்.

பாரதரே! சோகமிகுந்தவளான காந்தாரி இவ்வண்ணமுரைத்துத் துக்கத்தால் அறிவழிக்கப்பட்டவளாகித் தைர்யத்தைவிட்டுப்

* ஒருசொல் விடப்பட்டது.

பூமியில் விழுந்தாள். பிறகு, கோபத்தால் கவரப்பட்ட அங்கங்களுள்ளவரும் புத்ரசோகத்தால் கவரப்பட்டவளுமான அவள் துன்பமுற்ற இந்திரியங்களுடன் கூடியவளாக ஸ்ரீகேசவர்மீது தோஷத்தைக் கூறலானாள். “கிருஷ்ண! ஜனார்த்தன! ஒருவரோடொருவர் கோபங்கொண்டவர்களும் அழிந்துபோகின்றவர்களுமான பாண்டவர்களும் தார்த்தராஷ்டிரர்களும் உன்னால் யாதுகாரணத்தால் உபேக்ஷிக்கப்பட்டார்கள்? மதுஸூதன! மஹாபாஹு-பலமுள்ளவனே! வல்லமையுள்ளவனும் அனேக வேலைக்காரருடன் கூடியவனும் பெரிதானசேனையில் நிலைபெற்றிருப்பவனும் இருதிறத்திலும் ஸமர்த்தனும் செல்வாக்குள்ளவனும் (இந்தநாசத்தை) விரும்பினவனுமான நீ கௌரவர்களுடைய அழிவை உபேக்ஷித்தமையால் அதன்பயனை அடைவாயாக. நான் கணவருக்குப் பணிவிடைசெய்வதால் சிறிது ஸம்பாதித்ததும் (பிறரால்) அடையமுடியாததுமான தவத்தினால், சக்ரத்தையும் கதையையும் தரித்திருக்கிற உன்னைச் சபிக்கிறேன். கோவிந்த! அன்யோன்யம் கொல்லுகின்ற ஞாதிகளானகௌரவர்களும் பாண்டவர்களும் உன்னால் உபேக்ஷிக்கப்பட்டமையால் (உன்னுடைய) ஞாதிகளை வதம்செய்யப்போகிறாய். மதுஸூதன! இதுமுதல் முப்பத்தாறாவது வருஷம் வந்தவுடனே, நீயும், ஞாதிகளும் மந்திரிகளும் புத்ரர்களும் கொல்லப்பட்டவகைவும் காட்டில் ஸஞ்சரிப்பவகைவும் அநாதன்போல அறியப்படாதவகைவும் உலகங்களில் காணப்படாதவகைவும் நிந்திக்கப்பட்ட உபாயத்தினால் நாசத்தையடையப்போகிறாய். இந்தப் பரதஸ்திரீகள்போல உன்னுடைய ஸ்திரீகளும் இவ்வாறு புத்ரர்களும் ஞாதிகளும் பந்துக்களும் கொல்லப்பட்டவர்களாகப் பரிதவிக்கப்போகின்றார்கள்” என்று சபித்தாள்.

உதாரமான மனமுள்ள வாஸுதேவர் கோரமான அந்தவசனத்தைக்கேட்டுக் காந்தாரீதேவியைப்பார்த்து எதிரில் சிறிது புன்சிரிப்புடன் சொல்லலானார். “க்ஷத்ரியஸ்திரீயே! நானும் இதை இவ்வாறு ஆகப்போகிறதென்று அறிவேன். என்னுடைய அனுஷ்டிக்கப்பட்டதையே நீ அனுஷ்டிக்கிறாய். வருஷணிகள் தெய்வத்தினாலேயே விநாசம் அடையப்போகிறார்கள். இதில் ஸம்சயமில்லை. கல்யாணி! என்னைத்தவிர வேறொருவன் வருஷணிகளின் கூட்டத்தை ஸம்ஹரிப்பவன் இல்லை. அவர்கள் வேறு மனிதர்களாலாவது தேவர்களாலாவது தானவர்களாலாவது கொல்லப்படத்தகாதவர்கள். யாதவர்கள் ஒருவருக்கொருவரால் செய்யப்படும் நாசத்தை அடையப்போகிறார்

கள்” என்றுகூறினார். தாசார்ஹர் இவ்வாறு கூறியவுடன், பாண்டவர்கள் மனத்தில் நடுக்கமுற்றவர்களும் மிக்க துன்பத்தையடைந்தவர்களும் உயிரில் ஆசையற்றவர்களுமானார்கள்.

ஸ்தீ ரீ வி ல ர ப ப ர் வ ம் மு ற் றி ற் று.

இருபத்தாறாவது அத்யாயம்.

ஸ் ர ர த் த ப ர் வ ம்.



(சோகத்தால் பூமியில்வழந்த காந்தாரியைக் கோவிந்தர் தேற்றியதும், யுதிஷ்டிரருடைய அனுமதிப்படி மரித்தவர்களை விதுரர் ஸநீசயன்முதலானவர்களால் தகனம் செய்வீத்ததும்.)

ஸ்ரீபகவான் சொல்லுகிறார். “காந்தாரி! எழுந்திரு; எழுந்திரு. சோகத்தில் மனத்தைச் செலுத்தாதே. துராத்மாவும் பொருமையுள்ளவனும் அளவுக்குமிஞ்சி அகங்காரங்கொண்டவனும் கொடியவனும் பகையில்விருப்பமுள்ளவனும் பெரியோர்களுடைய கட்டளையை மீறுபவனும் உன்புத்திரனுமான தூர்யோதனனை முன்னிட்டு (உன்னுடைய) கெட்டநடையை நல்லதென்று எண்ணுகிறாய். ஆதலால், உன்னுடைய குற்றத்தினாலேயே கௌரவர்கள் நாசமடைந்தார்கள். உன்னைச் செய்யப்பட்டிருக்கிற குற்றத்தை இப்பொழுது என்மீது ஏற்றுவதற்கு ஏன்விரும்புகிறாய்? எவன் மரித்தவனைப்பற்றியோ, ஒடிப்போனவனைப்பற்றியோ, காணாமல்போனவனைப்பற்றியோ வியஸனப்படுகிறானோ அவன் துக்கத்தோடு துக்கத்தையடைகிறான். இரண்டனர்த்தங்களை அடைகிறான். ப்ராம்மணஸ்திரீயானவள் தவஞ்செய்பவனைக் கர்ப்பமாகத் தரிக்கிறாள். பசுவானது பாரத்தைச் சுமக்கக்கூடியகாளையைக் கர்ப்பமாகத்தரிக்கிறது. பெண்குதிரையானது ஓடிந்தன்மையுள்ள குதிரையைக் கர்ப்பமாகத்தரிக்கின்றது. சூதரப்பெண்ணானவள் பணிவிடைசெய்பவனைக் கர்ப்பமாகத்தரிக்கிறாள். வைஸ்யப்பெண்ணானவள் பசுக்காப்பவனைக் கர்ப்பமாகத்தரிக்கிறாள். உன்னைப்போன்ற ராஜபுத்ரி யுத்தத்தில் மரணத்தைவிரும்பும் கூடித்திரியனைக் கர்ப்பத்தில் தரிக்கிறாள்” என்றார். வாஸுதேவர் மறுபடியும் சொல்லியதும் அப்பிரியமாயிருப்பதுமான அந்த வார்த்தையைக் கேட்டுக் காந்தாரியானவள் சோகத்தால் கண்கலக்கமுற்றவளாகப் பேசாமலிருந்துவிட்டாள்.

தர்மத்தை அறிந்தவனும் ராஜரிஷியுமான திருதராஷ்டிரனே புத்திக்குறைவினாலுண்டான அஜ்ஞானத்தை அடக்கிக்கொண்டு தர்மராஜரான யுதிஷ்டிரரைப்பார்த்து, “ பாண்டிருந்தன ! உயிரோடிருந்தபோர்வீரர்களுடைய தொகையை அறிந்தவனாயிருக்கிறாய். மாண்டவர்களுடைய தொகையையும் அறிவாயாகில் எனக்குச் சொல்” என்று வினவ, யுதிஷ்டிரர், “ அரசரே ! இந்த யுத்தத்தில் பத்துக்கோடிவீரர்களும் இருபதினாயிரம்வீரர்களும் அறுபத்தாறு கோடிவீரர்களும் கொல்லப்பட்டார்கள். ராஜேந்திரரே ! பாரதரே ! * காணாமற்போன வீரர்களின்தொகை பதினாலாயிரமும் வேறுபதினாயிரமும் நூறாயிரமும் அறுபதினாயிரமும்” என்று கூறினார். திருதராஷ்டிரன், “ புருஷோத்தம ! யுதிஷ்டிர ! அவர்கள் என்னகதியை அடைந்தார்கள் ? மஹாபாஹுபலமுள்ளவனே ! அதனை எனக்குச் சொல். நான் உன்னை எல்லாம் தெரிந்தவனென்றெண்ணுகிறேன்” என்று வினவ, யுதிஷ்டிரர், “ உத்தமமானயுத்தத்தில் மகிழ்ச்சியுள்ளவர்களான எவர்களால் சரீரங்கள் ஹோமம்செய்யப்பட்டனவோ உண்மையான வல்லமையுள்ள அவர்கள் தேவராஜனுடையலோகத்திற்கு ஸமமான லோகங்களை அடைந்தார்கள். பாரதரே ! எவர்கள் சாகவேண்டுமென்றெண்ணங்கொண்டு ஸந்தோஷமில்லாத மனத்துடன் போர்புரிந்து யுத்தத்தில் கொல்லப்பட்டார்களோ அவர்கள் கந்தர்வர்களோடு சேர்ந்தார்கள். எவர்கள் யுத்தபூமியில்நின்றபின்வாங்கினவர்களாகவும் உயிரை யாசிக்கின்றவர்களாகவும் சஸ்திரத்தினால் மரணத்தையடைந்தார்களோ அவர்கள் குஹ்யகர்களைக்குறித்துச் சென்றார்கள். எந்தவீரர்கள் யுத்தத்தில் பகைவர்களாலடித்துத் தள்ளப்படுகின்றவர்களும் பலங்குறைந்தவர்களும் ஆயுதமிழந்தவர்களும் வெட்கத்தையடைந்தவர்களும் மஹாத்மாக்களும் சத்துருக்களுக்குநேரில் நிற்பவர்களும் கூர்மையான சஸ்திரங்களால் வெட்

* ‘ஆலக்ஷாணம்’ என்பது ‘அலக்ஷாணம்’ என்று மாற்றப்பட்டது. ‘நூற்றறுபத்தாறுகோடியே இருபதினாயிரவர் இந்தப்போரில் கொல்லப்பட்டார்கள். ராஜேந்திரரே ! காணாமல்போனவீரர்களின் (தொகை) பதினாலாயிரமும் வேறுபதினாயிரமும் நூற்றறுபத்தைந்துமாம்’ என்பது வியாக்யான புஸ்தகபாடம்.

‘ One billion six hundred and sixty millions and twenty thousand men have fallen in this battle. Of the heroes that have escaped, the number is twenty four thousand one hundred and sixty five’ என்பது இங்கிலாஷ் மொழிபெயர்ப்பு.

டப்படுகின்றவர்களும் ஸ்ஷத்திரியதர்மத்தைக் கைக்கொண்டவர்களு
மாகக் கொல்லப்பட்டார்களோ நல்ல ஒளியுள்ளவர்களான அந்த வீரர்
கள் ப்ரம்மலோகத்தையடைந்தார்கள். மன்னரே ! எவர்கள் இந்த
யுத்தபூமியில் யுத்தமத்தியில் எவ்வாறாயினும் கொல்லப்பட்டார்களோ
அந்தமனிதர்கள் மேலானகதியை அடைந்தார்கள்” என்று கூறினார்.
திருதராஷ்டிரன், “ புத்ரா ! மஹாபாஹுபலமுள்ளவனே ! நீ எந்த
ஞானபலத்தினால் வித்தனைப்போல் இவ்வாறு கண்டறிகிறாய் ? என்
னால் கேட்கத்தக்கதாயின் அதனை எனக்குச் சொல்” என்றுவினவ,
யுதிஷ்டிரர், “ உம்முடைய கட்டளையினால் முன்பு வனத்தில் ஸஞ்
சரித்தபோது என்னால் தீர்த்தயாத்திரைசெய்ததினால் இந்த அனுக்
ரகத்தை அடைந்தேன். தேவரிஷியான லோமசர் காணப்பட்டார்.
அவரிடத்திலிருந்து ஞாபகசக்தியையடைந்தேன். முற்காலத்தில்
ஞானயோகத்தால் ஞானக்கண்ணும் அடையப்பட்டது” என்று
கூறினார். திருதராஷ்டிரன், “ அப்பனே ! பாண்டிநந்தன !
நாதனற்றவர்களும் நாதனுள்ளவர்களுமான ஜனங்களுடைய சரீரங்
களைச் சாஸ்திரமுறைப்படி தகனம்செய்வார்களா ?” என்று வினவ,
யுதிஷ்டிரர், “ ஐயா ! கருமங்கள் பலவாயிருப்பதால் மாண்ட இந்த
யுத்தவீரர்களுள் எவர்களுக்குச் சாந்தியைச் செய்கின்றவர்களில்லை
யோ, எவர்கள் யாகஞ்செய்தவர்களல்லரோ அவர்களுக்குச் செய்ய
வேண்டிய கருமங்களை நாமே செய்வோம். எவர்களை ஆங்காங்கு
பருந்துகளும் கழுகுகளுமிழுக்கின்றனவோ அவர்களுக்கு ஸங்கர்
ஷணலோகங்கள் கிடைக்கப்போகின்றன ; ஸம்சயமில்லை” என்று
கூறினார்.

மஹாராஜரே ! குந்தீபுத்திரரான யுதிஷ்டிரர் இவ்வாறு உரை
த்துவிட்டு ஸுதர்மாவையும் தெளம்யரையும் ஸுததான ஸஞ்சயனை
யும் மஹாபுத்திமானான விதூரரையும் குருவம்சஸ்தான யுயுத்ஸு
வையும் இந்திரஸேனன்முதலான வேலைக்காரர்களையும் ஆயிரமாயிர
மாக இருக்கின்ற ஸுததர்களையும் பார்த்து, “ நீங்கள் நாதனில்லாதவர்
களுடைய சரீரங்கள் சிறிதும் கிடந்துபோகாதபடி இவர்களுக்குப்
பிரேதகார்யங்களனைத்தையும் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டார்.
தர்மராஜருடைய கட்டளையினால் விதூரரும் ஸுததான ஸஞ்சயனும்
தெளம்யருடன்கூடின ஸுதர்மாவும் அவ்வாறே இந்திரஸேனன்
முதலானவர்களும் சந்தனக்கட்டைகளையும் அகிற்கட்டைகளையும்
அவ்வாறே * காலீயகக்கட்டைகளையும் நெய்யையும் எண்ணெயையும்


* வாஸனையுள்ள ஒருவகை மரம்.

கந்தங்களையும் வெண்பட்டுக்களையும் வஸ்திரங்களையும் மிகச்சிறந்த வைகளான கட்டைகளுடைய குவியல்களையும் அந்தஇடத்தில் ஒடிக்கப்பட்டிருந்த ரதங்களையும் பற்பலஆயுதங்களையும் சேகரித்துப் பிரயத்னத்துடன் சிதைகளை அமைத்து எவர்எவர்கள் தலைவர்களான அரசர்களோ அவரவர்களை ஒருவழிச்சென்ற மனமுள்ளவர்களாகச் சாஸ்திரத்தினால் காணப்பட்டவிதிப்படி தகனம்செய்தார்கள். பாரத ரே ! தூர்யோதனராஜன், மஹாரதர்களான இவனுடைய பிராதாக்கள், சல்யன், சலன், ராஜாவான பூரிஸ்ரவஸ், ராஜாவான ஜயத்ரதன், அபிமன்யு, துச்சாஸனபுத்திரன், லக்ஷ்மணன், ராஜாவான திருஷ்ட கேது, ப்ருஹத்பலன், ஸோமதத்தன், மஹாரதனான ஸ்ருஞ்சயன், ராஜாவானக்ஷேமதன்வா, விராடன், துருபதன், பாஞ்சாலகுமாரனான சிகண்டி, பார்ஷதனான திருஷ்டத்யும்னன், யுதாமன்யு, விக்किரமசாலி யான உத்தமௌஜஸ், கோஸலராஜகுமாரன், த்ரௌபதீபுத்திரர்கள், ஸுபலனுடைய புத்திரனான சகுனி, அசலன், விருஷகன், ராஜாவான பகதத்தன், ரோஷமுள்ளவனும் ஸூர்யபுத்திரனுமானகர்ணன், அவனுடைய குமாரர்கள், மஹாவில்லாளிகளான கேகயர்கள், மஹாரதர்களான திரிகர்த்தர்கள், ராக்ஷஸேந்திரனான கடோதகசன், பகனுடைய பிராதா, ராக்ஷஸேந்திரனான அலம்புஸன், ராஜாவான ஜலஸந்தன் இவர்களையும் ஆயிரமாயிரமாக மற்ற அனேகமன்னர்களை யும் நெய்த்தாரைகளால் ஹோமம்செய்யப்பட்டவைகளும் ஜ்வலிக்கின்றவைகளுமான அக்னிகளால் தகனம்செய்தார்கள். மஹாத்மாக் களான சிலருக்குப் பித்ருமேதஸம்ஸ்காரங்களும் நடந்தன. ஸாமங் களாலும் கானம்பண்ணினார்கள். அவர்கள் மற்றவர்களோடு செய்ய வேண்டியமுறைகளை விதித்தார்கள். ஸாமங்கள் ருக்குக்கள் இவற்றின் நாதத்தினாலும் மாதர்களுடைய அமுகைச்சத்தங்களாலும் இரவில் எல்லாப்பிராணிகளுக்கும் மதிமயக்கமுண்டாயிற்று. ஹோமம்செய்யப் பட்டவைகளும் அவைகளால் நன்றாக எரியும்படி செய்யப்பட்டவை களும் மூண்டெரிகின்றவைகளுமான அக்னிகள் ஆகாயத்தில் ஸ்வல் பமானமேகங்களால் சூழப்பட்டிருக்கின்ற கிரஹங்கள் போலக் காணப் பட்டன. விதுரர், அரசரின் கட்டளையினால், பற்பலதேசங்களினின்று வந்தவர்களான எந்தமனிதர்கள் நாதனற்றவர்களாக அங்கு மரித் திருந்தார்களோ அவர்களனைவரையும் கொண்டு வந்து ஆயிரமாயிர மாகக்குவித்துச் சிதையடுக்கி அவர்களனைவர்களையும் ஊக்கமுள்ள வேலைக்காரர்களைக்கொண்டு எண்ணெயுள்ள மிகுதியான கட்டை களால் தகனம்செய்தார். குருராஜானயுதிஷ்டிரர், அவர்களுக்கு

உத்தரக்ரியைகளைச் செய்வித்துத் திருதராஷ்டிரனை முன்னிட்டுக் கொண்டு கங்கையைநோக்கிச் சென்றார்.

இருபத்தேழாவது அத்யாயம்.

ஸ்ர ர த த ப ர வ ம். (தோடர்ச்சி.)



(திருதராஷ்டிரன் யுதிஷ்டிரர்முதலியோர் கங்கைக்கரைகீதவந்ததும், இறந்தவர்களுக்கீது தர்ப்பணம்செய்யத் தோடங்கியவுடன், குந்தி கர்ணனும் தனதுபிள்ளையென்பதை யுதிஷ்டிரருக்குக்கூறி அவனுக்கும் தர்ப்பணம்செய்யச்சொல்லியதும், யுதிஷ்டிரர்முதலியோர் உதகதானம் செய்ததும்.)

அவர்கள், மங்களகரமானதும் புண்யஜலத்துடன் கூடியதும் ஸந்தோஷத்தை உண்டிபண்ணுகிறதும் தெளிந்ததும் பெரிய உருவ முள்ளதும் பெரிய காடுகளுள்ளதுமான கங்கையை அடைந்து பூஷணங்களையும் உத்தரீயங்களையும் தலைப்பாகைகளையும் விசித்திரமான கவசங்களையும் கழற்றிவைத்துவிட்டுக் கங்கையில் மூழ்கினார்கள். பிறகு, எல்லாக்கொளரவஸ்திரீகளும் மிக்க துயரத்துடன்கூடியவர்களாக அழுதுகொண்டே தகப்பனர்களுக்கும் உடன்பிறந்தார்களுக்கும் பேரன்மார்களுக்கும் தம்முடைய பந்து ஜனங்களுக்கும் புத்திரர்களுக்கும் சிறந்தபெரியோர்களுக்கும் கணவர்களுக்கும் ஜலதர்ப்பணம்செய்தார்கள். தர்மங்களை அறிந்தவர்கள், நண்பர்களுக்குக்கூட ஜலதர்ப்பணம்செய்தார்கள். வீரபத்னிகளால் வீரர்களுக்கு ஜலதானம் செய்யப்படவே, கங்கையானது நல்லஇறங்கும் துறையுள்ளதாயிற்று; மீண்டும் அதிகமாகப் பெருகவும் பெருகியது. கடலுக்கொப்பானதும் ஆனந்தமில்லாததும் உத்ஸவமில்லாததுமான அந்தக் கங்காதீரமானது வீரபத்னிகளால் நாற்பக்கத்திலும் சூழப்பட்டதாகவிளங்கியது.

மஹாராஜரே! பிறகு, சோகததனால் பீடிக்கப்பட்டிருப்பவளான குந்தியானவள் அழுதுகொண்டு வெட்கத்தினால் மெதுவானவாக்கினால் புத்திரர்களைப்பார்த்து இந்தவசனத்தை உரைக்கலானாள். “பாண்டவர்களே ! மஹாவல்லாளையும் ரத்யுதபதகளுக்கெல்லாம் யூதபதியும் வீரலக்ஷணங்களால் அலங்கரிக்கப்பட்டவனுமான எந்தவீரன் யுத்தத்தில் அர்ஜுனனால் கொல்லப்பட்டானோ, எவனை ஸூதபுத்ரனென்றும் ராதாபுத்ரனென்றும் எண்ணினீர்களோ, எந்தப்பிரபுவானவன் ஸேனைநடுவில் சூரியன்போல விளங்கினானோ, எவன்

முன்பு பரிவாரங்களுடன்கூடின உங்களனைவர்களையும் எதிர்த்துச் சண்டைசெய்தானே, எவன் தூர்யோதனனுடைய சேனை முழுவதையும் நன்றாக நடத்திக்கொண்டு விளங்கினானே, வீர்யத்தில் எவனுக்கு நிகரானவன் பூமியில் ஒருவனும் இல்லையோ, சூரனான எவன் பூமியில் எப்பொழுதும் பிராணனை விடுவதாலும் புகழையே விரும்பினானே, ஸத்யஸந்தனும் யுத்தங்களில் ஓடாதவனும் சிறந்த செய்கைகளையுடையவனும் பிராதாவுமான அந்தக் கர்ணனுக்கு உதகதானம் செய்யுங்கள். அவன் உங்களுக்கு முந்திப்பிறந்த பிராதா. அந்தச்சூரன் குண்டலங்களுடனும் கவசத்துடனும் ஸூர்யனுக்கு ஸமமான காந்தியுடனும்கூடியவனாக ஸூர்யனால் என்னிடத்தில்திறந்தான்” என்று சொன்னான். மாதாவினுடைய அப்ரியமான வசனத்தைப் பாண்டவர்களனைவரும் கேட்டு, கர்ணனைக் குறித்தே வியஸனப்பட்டு மீண்டும் அதிக துயரத்தை அடைந்தவர்களானார்கள். பிறகு, புருஷஸ்ரேஷ்டரும் வீரரும் குந்தீபுத்திரருமான அந்தயுதிஷ்டிரர் ஸர்ப்பம்போலப்பெருமூச்சுவிட்டுக்கொண்டுதாயைப் பார்த்து (பின்வருமாறு) உரைக்கலானார். “எந்தமஹாரதனாகிற பெருமடுவானது பாணங்களாகிற அலைகளுள்ளதாகவும் த்வஜங்களாகிற நீர்ச்சுழலுள்ளதாகவும் பருத்தபுஜங்களாகிற பெரியமுதலைகளுள்ளதாகவும் தலத்வனியினால் நன்றாக அலைக்கப்பட்டதாகவும் இருந்ததோ, எவனுடைய அம்புவிழும்இடத்தைஅடைந்து தனஞ்சயனைத்தவிரவேறு ஒருவனும் நிற்கமாட்டானே தேவகுமாரனும் குண்டலங்களுடனும் கவசத்துடனும்கூடியவனும் சூரனும் சூரியனுக்குச்சமமான ஒளி பொருந்தினவனுமான அவன் எவ்வாறு உனக்குப் புத்திரனாக முந்தி உண்டானான்? எவனுடைய புஜங்களின்பிரதாபத்தினால் நாம் எப்பொழுதும் தவிக்கச்செய்யப்பட்டோமோ அவனை, அக்னியை வஸ்திரத்தினால் மறைப்பதுபோல, எவ்வாறு மறைத்தாய்? எவனுடைய கைகளின் பிரபாவத்தினால் தூர்யோதனன் நம்மிடத்தில்கைப்பதில் விருப்பம்வைத்தானே அந்த மூத்தோனை எவ்வாறு சொல்லாமலிருந்தாய்? காண்டவத்தை வில்லாகக்கொண்ட அர்ஜுனனுடைய பலமானது எங்களால் எவ்வாறு பின்பற்றப்பட்டதோ அவ்வாறே தார்த்தராஷ்டிரர்களால் பின்பற்றப்பட்ட மஹாவில்லாளியான கர்ணனை எவ்வாறு மறைத்திருந்தாய்? ரதிகனும் குந்தீபுத்திரனுமான கர்ணனைத்தவிரப் பலசாலிகளுள் சிறந்தவனான வேறு ஒருரதிகன் எல்லாஅரசர்களுடைய படையையும் எதிர்க்கவில்லை. அவன் எங்களுக்கு முந்திப்பிறந்த பிராதா; எல்லாச் சஸ்திரதாரிகளுள்ளும் சிறந்

தவன். அப்புதவிக்கிரமத்தையுடைய அவனை நீ முந்தி எவ்வாறு பெற்றாய்? அந்தோ! நீ ரஹஸ்யத்தைமறைத்ததினால் நாங்கள் கெடுக்கப்பட்டோம். கர்ணனுடைய நாசத்தினால் பந்துக்களும் நாங்களும் துன்பப்படுத்தப்பட்டோமன்றோ? அபிமன்யுவின் விநாசத்தினாலும் திரௌபதீபுத்திரர்களுடைய வதத்தினாலும் பாஞ்சாலர்களுடைய விநாசத்தினாலும் கௌரவர்களுடைய வதத்தினாலும் உண்டான துக்கத்தைவிட நூறுமடங்கு பெரிதான இந்தத்துக்கம் நேர்ந்து விட்டது. கர்ணனைப்பற்றியே துக்கிக்கிறேன். அக்னியில்போடப்பட்டவன்போல எரிக்கப்படுகிறேன். இவ்வுலகில் கௌரவர்களுக்கு நாசத்தைஉண்டிபண்ணினதும் கோரமுமான இந்த அனர்த்தமானது நேராமலிருக்குமாகில் ஸ்வர்க்கத்திலிருப்பதானாலும் அடையத்தகாத வஸ்து ஒன்றுவிராது” என்றார்.

அரசரே! தர்மராஜரும் பிரபுவுமான யுதிஷ்டிரர் இவ்வண்ணம் அதிகமாகப் புலம்பி மெதுவாக அழுதார். அந்தக்கர்ணனுக்கு உதகத்தையும் விட்டார். பிறகு, அந்த உதகதானகர்மாவானது செய்யப்படும் போது, அவ்விடத்தில் இருபக்கத்திலுமிருந்த அந்தஸ்திரீகளைவரும் உடனே உரக்க அலறினார்கள். பிறகு, குருதேசாதிபதியும் புத்திமானுமான யுதிஷ்டிரர், ஸஹோதரனிடத்திலுள்ள அன்பினால், பரிவாரங்களுடன் கூடின கர்ணனுடைய ஸ்திரீகளை அழைத்துவரச்செய்தார். தர்மாத்மாவான அந்த யுதிஷ்டிரர் அந்த ஸ்திரீகளோடு அடித்துச்செய்யத்தக்க கர்ணனுடைய பிரேதகிருத்யம் அனைத்தையும் மிகுதியான தக்ஷிணைகளுள்ளதாக விதிப்படிசெய்தார். பாரதரே! அந்தத் திருதராஷ்டிர ராஜனும் ஆலஸ்யமில்லாதவனாகத் தர்ப்பணம்செய்து விட்டுப் பார்யையுடன் கங்கையினின்று கரை ஏறினான். கலக்கமுற்ற இந்திரியங்களுடன் கூடினவரான அந்த யுதிஷ்டிரரோ, ‘பாபியான என்னால் சிறந்தவனும் ஞாதியுமான அப்படிப்பட்ட பிராதா கொல்லப்பட்டான். ஆதலால், எது ரஹஸ்யமோ அது இனி ஸ்திரீகளுடைய மனத்தில் தங்காமலிருக்கக்கடவது’ என்று இவ்வாறு சொல்லிவிட்டு, எல்லாப்பிராதாக்களுடனும் கங்கைநதியினின்றும் மேலே ஏறினார். கங்கையின் கரையை அடைந்தார்.

ஸ்ரீ ராஜ் த பர் வ ம் மு ற் றி ற் று.

ஸ்ரீரீபர்வம் முற்றிற்று.



